

THE

KURAL

OF

TIRUVALLUVAR

WITH THE COMMENTARY OF

PARIMELAZAGAR

AND

A SIMPLE AND CLEAR PADAVURAY.

TO WHICH IS ADDED
AN ENGLISH TRANSLATION OF THE TEXT
BY
THE REV. J. LAZARUS, B.A.,

Author of a Tamil Grammar, an English Translation of the Nannul, &c.



M a r k s :

PRINTED AND PUBLISHED BY
W. PUSHPARATHA CHETTIAR,
K. R. Press :
289, THUMBBOO CHETTY STREET.

—
1885.

(Copy-Right.)

52806844

PL 4758
.9

கடவுள்துணை.
தெய்வப்புலமைத்
திருவன்றுவநாயனர்
திருவாய்மலர்க்கருளிய
தமிழ் வேதமாகிய

T5 A271
1885
MAIN

திருக்குறள் மூலமும்,

பரிமேலழகர்சேய்த
இலக்கணவுரையும்,

திருமயிலை
முருகேசமுதலியாரவர்களால்
பலபிரதிருபங்களைக்கொண்டு
பரிசோதிப்பித்து,

இவற்கேடு
தேளிபோந்தினக்கப் பதவுகாடும்

ஊ. புஷ்பரதசெட்டியாரால்

த ம து

கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டன.

சேள்ளபட்டணம் :

1885.

Copy-right.

2


or trivial it may be, seems to escape the fertility of his pen. It is a sort of *multum in parvo* encyclopaedia of ethical rules and discourses, couched in the most concise, elegant and pregnant language.

The Work derives its name from the KURAL metre in which it is composed and consists of two lines, the first being a tetrameter and the second trimeter. This metre is a species of the well-known Venba—one of the two metres in which most of the Tamil classics are composed, the other being the Viruttam. Instead of making the first foot of the first verse rhyme with that of the second (verse), which is

the usual rule, the poet often makes it rhyme with the last foot of the first verse—an improvement which adds a new beauty to the distich.

In conclusion, the Publisher begs to apologise for the somewhat tarnished colour of the paper in about half the book. This is owing to the long time the Work has taken to get through the Press. He, however, hopes to offer a far more satisfactory get-up in a second Edition of the Work.

W. P.



—

—

—





திருவள்ளுவநாயனர்.
(Tiruvalluvar)

LIFE OF TIRUVALLUVAR.

TIRUVALLUVAR deservedly ranks foremost among the poets and moralists of India, for he has had no superior or equal in either character. He appears to have lived during the life time of OOGRAVAZHUTHI PANDIAN at Madura in whose reign the last Madura College (கடைச்சங்கம்) existed. All accounts concur in representing him as the offspring of a Brahman and a Pariah brought up woman. He is said to have been brought up by a *Vellalan* at Mailapur, near Madras, the *Vellalan*'s wife having found the babe exposed in an *Iluppei* grove in her neighbourhood. We are told that while yet a youth, he had acquired so great a reputation for learning and sanctity that MARGASAGAYAN, a wealthy farmer who lived at Kaveripakam, in remuneration for services rendered to him, did not disdain to bestow on him the hand of his only daughter named VASUKI ; and besides, the highest personages in the place felt a pride in the enjoyment of his friendship. He, however, appears to have pursued a quiet and unobtrusive sort of life, working at the loom for subsistence until he was prevailed upon by his friends to take up the gauntlet against the professors of the Madura College, who had arrogantly defied all other men of learning in the country and claimed all literary honors for themselves. In order to humble the pride of the professors, he wrote an ethical poem, under the title of KURAL (குறள்), and repairing to the College asked them to review it as judges of poetical composition. The professors at first scorned the idea of a strange poet offering himself as their competitor but afterwards when he drew them into a con-

test and completely vanquished them, they proposed that should the Sankappalakai, their divine seat on the tank of Pottamarei (பெற்றுமரை), give a place for his KURAL, they would gladly accept the work. This being agreed upon the book was placed on it. The divine seat is said to have contracted itself to the size of the book, and threw the professors into the water. Upon this they not only approved his work and gave him the desired seat, but also conferred on him several honorary titles, such as, *Deivappulavar* (தெய்வப்புலவர்) the divine poet, *Mudarpavalar* (முதற்பாவலர்) the first of poets, *Perunavalar* (பெருநாவலர்) the great poet, etc. Nothing further is known of TIRUVALLUVAR.

4

which can be relied upon, excepting that some time after his return to Mailapur, he was visited with a severe domestic calamity by the death of his wife to whom he was tenderly attached and it so deeply affected his mind that secluding himself from society, he devoted the remainder of his life to religious contemplation. It is said that on the decease of his wife, he ejaculated extempore the following verse :

அடிசிற்கினியாளே யன்புடையாளே
படி சொற்றவறுத பாவாய்—யடிவருடிப்
பின்றுங்கிமுன்னெழுஷ் பேதையேபோதியோ
வென்றுங்குமென்க ணிரா.

When I have lost a woman who excelled in the knowledge of housewifery, who is beloved, who never transgressed my word, who chafed my limbs and never slumbering until I slept, arose before I awoke; Alas! Alas!

How can my eyes again know sleep.

The time of his death is uncertain ; but when he died his body was according to his express desire exposed in the open air outside the town to be devoured by crows.

It is difficult to judge from the tenor of his KURAL to what sect he belonged, for he has entirely avoided in the

work every thing that savours of sectarianism in order to harmonize the suffrages of all the sects.

Independent of the KURAL, we have no other composition of TIRUVALLUVAR. The physiological work, entitled GNANAVETTIYAN (ஞானவெட்டியன்), which is commonly ascribed to him, appears to have been written by some person long after his time ; for the author, though he assumes the title of TIRUVALLUVAR and speaks in his character in the body of the work, yet betrays his disguise in one of the introductory stanzas, thus :

அகமசிமுமம்பிகைப் பெண்ணருளினுலே
யவனி தனில்ஞானவெட்டியருள யானும
ஷிக்ஷீதிருவள்ளுவனயஞ்சூத்தவேத
ஸிரஞ்சனமாகிலவுபொழிரவிகாப்பாமே.

Invoking the spotless one whom the holy VALLUVA has revealed in his incomparable Veda as clear as the light of the sun and moon, and by the grace of the damsel Ambigai (Parvati), who delights the heart, I shall compose the Gnana Vettiyan.

தி ரு க் கு ற்
பாலியலதிகார அடைவு.
CONTENTS.

I. அறத்துப்பால்.—ON VIRTUE.

CHAPTER.

CONTENTS.

பாயிரம்.		Introduction.		
1	கடவுள்வாழ்த்து	...	Praise of God	...
2	வான்சிறப்பு	...	The Excellence of Rain	...
3	நீத்தார்பெருமை	...	The Greatness of Ascetics	...
4	அறன்வலி யுஹத்தல்	...	The Power of Virtue	...
இல்லறவியல்.		On domestic Virtue.		
5	இல்வாழ்க்கை	...	The Domestic State	...
6	வாழ்க்கைகத்துணைகளம்	...	The Virtue of Wife	...
7	புதல்வாப்பெறுதல்	...	Obtaining Children	...
8	அன்புடைமை	...	Love	...
9	விருங்தோம்பல்	...	Hospitality	...
10	இனியவைக்கறல்	...	Sweetness of Speech	...
11	செய்க்கங்றியறிதல்	...	Gratitude	...
12	நடுவுநிலைமை	...	Equity	...
13	அடக்கமுடைமை	...	Self-control	...
14	ஒழுக்கமுடைமை	...	Observance of the Proprieties of Life	...
15	பிறனில்விழையாமை	...	Against Desiring the Wife of Another	...
16	பொறையுடைமை	...	Patience	...
17	அழுக்காருமை	...	Against Envy	...
18	வெஃகாமை	...	Against Covetousness	...
19	புறங்க்கருமை	...	Against Backbiting	...
20	பயனில்சொல்லாமை	...	Against Profitless Conversation	84
21	திவினெயச்சம்	...	Fear of Sin	...
22	ஒப்புரவறிதல்	...	Benevolence	...
23	ஈகை	...	Alms-deeds	...
24	புகழ்	...	Praise	...
துறவறவியல்.		On Ascetic Virtue.		
25	அருளுடைமை	...	Kindness	...
26	புலான்மறுத்தல்	...	Abstaining from Flesh	...
27	தவம்	...	Austerities	...
28	கூடாவொழுக்கம்	...	Inconsistent Conduct	...
29	கள்ளாமை	...	Against Fraud	...
30	வாய்மை	...	Truthfulness	...

CHAPTER. CONTENTS. PAGE.

31	வெகுளாமை	...	Against Anger	...	134
32	இன்னுசெய்யாமை	...	Against Inflicting Suffering	...	138
33	கொல்லாமை	...	Against Destroying Life	...	143
	ஞானம்.		Wisdom.		
34	நிலையாமை	...	Instability	...	148
35	துறவு	...	Renunciation	...	153
36	மெய்யுணர்தல்	...	True Knowledge	...	158
37	அவாவதுத்தல்	...	The Destruction of Desire	...	164
38	ஷாம்	...	Fate	...	170

II. பொருட்பால்.—ON PROPERTY.

	அரசியல்.		On the Duties of the King.		
39	இறைமாட்சி	...	Kingly Excellence	...	175
40	கல்வி	...	Learning	...	180
41	கல்லாமை...	...	The Neglect of Learning	...	185
42	கேள்வி	...	Hearing (Instruction)	...	189
43	அறிவுடைமை	...	Wisdom	...	194
44	குற்றங்கடிதல்	...	The Correction of Faults	...	198
45	பெரியாளாத் துணைக்கோடல்	...	Procuring the Aid of Great Men	...	203
46	சிற்றினஞ்சூராமை	...	Against Associating with the mean	...	208
47	தெரிந்துசெயல்வகை	...	Acting with Forethought	...	213
48	வலியறிதல்	...	The Knowledge of Resources	...	218
49	காலமறிதல்	...	The Discernment of (a suitable) Time	...	223
50	இடனறிதல்	...	The Choice of (a suitable) Place	...	228
51	தெரிந்துதெளிதல்...	...	Reflection before Decision	...	233

52	தெரிந்துவினையாடல்	... Deliberation in the Employment (of Agents) ... 238
53	சுற்றங்தமால் Kindness to Relatives ... 242
54	பொச்சாவாமை Against Forgetfulness ... 247
55	செங்கோன்மை Upright Government ... 251
56	கொடுக்கோன்மை Unjust Government ... 256
57	வெருவங்தசெய்யாமை Against Acting with Cruelty ... 260
58	கண்ணேட்டம் A Gracious Demeanour ... 265
59	ஒந்றுடல் The Employment of Spies ... 270
60	ஊக்கமுடைமை Energy 274
61	மடியின்மை Against Idleness ... 279
62	ஆள்வினையுடைமை Manly Effort 283
63	இடுக்கணழியாமை Perseverance in spite of Difficulties 288 அங்கவியல். On the Constituents of Royalty.
64	அமைச்சு The Minister 292
65	சொல்வன்மை The Power of Speech 297
66	விளைத்தூய்மை Purity of Action 302
67	விளைத்திட்பம் Firmness of Action 306
68	விளைசெயல்வகை Method of Action 311
69	தூது The Ambassador 316
70	மன்னாச்சேர்க் கொழுகல்	Service under the Sovereign ... 321

71	குறிப்பறிதல்	Knowing the Sovereign's Mind	325
72	அவையறிதல்	Knowing the Court	... 330
73	அவையஞ்சாமை	Fearlessness before the Court	335
74	நாடு	The Country	... 339
75	அரண்	The Fort	... 344
76	பொருள்செயல்வகை	The Way to Accumulate Wealth	349
77	படைமாட்சி	The Excellence of the Army	... 353
78	படைச்செருக்கு	Excessive Valour of the Army	358
79	நட்பு	Friendship	... 362
80	நட்பாராய்தல்	Discerning Friendship	... 367
81	பழமை	Long standing Friendship	... 372
82	தீநட்பு	Evil Friendship	... 376
83	கூடாநட்பு	False Friendship	... 381
84	பேதைமை	Ignorance	... 385
85	புல்ளறிவாண்மை	The Fool's Self-Conceit	... 390
86	இகல்	Enmity	... 394
87	பமைமாட்சி	The Greatness of Enmity	... 399
88	பகைத்திறங்கெறிதல்	Ascertaining the Nature of Enmity	... 403
89	உட்டகை	Internal Enmity	... 408
90	பெரியாகாப்பிழையாமை	Against Disregard for the Great	412
91	பெண்வழிச்சேறல்	Listening to the Wife	... 417
92	வராவின்மகளிர்	Prostitutes	... 421
93	கள்ளுண்ணுமை	Against Drunkenness	... 426
94	சுது	Gambling	... 431
95	மருந்து	Medicine	... 435
	ஒழிபியல்.				Appendix.
96	குழமை	High Birth	... 441
97	மானம்	Honour	... 445

98	பெருமை	Greatness	450
99	சான்றுண்மை	Perfection of Good Qualities ...		454	
100	பண்புடைமை	Proper Behaviour to all ...		459	
101	நன்றியில்செல்வம்	Unprofitable Wealth ...		464	
102	நானுடைமை	True Modesty ...		468	
103	குழிசெயல்வகை	Method of Raising One's Family		473	
104	உழவு	Agriculture ...		477	
105	நல்குரவு	Poverty ...		482	
106	இரவு	Begging ...		486	
107	இரவச்சம்	Fear of Begging ...		491	
108	கயமை	Baseness ...		495	

III. காமத்துபால்.—ON LOVE.

	களவியல்.	In Union.	
109	தகையணக்குறுத்தல்	... Pain at the sight of beauty ...	501
110	குறிப்பறிதல் Ascertaining each other's Intentions ...	506
111	புணர்ச்சிமகிழ்தல் Rejoicing over Sexuality ...	511
112	நலம்புணின்துகாத்தல்	... Praise of Pleasure ...	516
113	காதற்சிறப்புகாத்தல்	... Expression of Excessive Love...	521

114	நானுத்துறவாத்தல்	...	Expressing their Loss of Modesty	526
115	அவரறிவுறுத்தல் ... கற்பேயல்.	...	Talk about Rumour	530
116	பிரிவாற்றுமை	...	Inability to Endure Separation	535	
117	படர்மெலிச்சிரங்கல்	...	Languishing in Sorrow ...	541	
118	கண்விதுப்பழிதல்	The Eyes Suffering from Eagerness	546
119	பசப்புறுப்பருவரல்	Suffering from Sallowness ...	550	
120	தனிப்படர்மிகுதி	Excess of the Sorrow of Solitude	555	
121	நினைந்தவர்புலம்பல்	...	Weeping at the thought of Her Husband	559
122	கனவுகிலையுராத்தல்	...	Relating Her Dreams	564
123	பொழுதுகண்டிரங்கல்	...	Weeping at the Approach of Night	568
124	உறுப்புநலனமிதல்...	...	The Members Lose their Beauty	573	
125	நெஞ்சொடுகிளத்தல்	...	Speaking to Herself	578
126	நிறையமிதல்	Loss of Feminine Modesty	583	
127	அவரவயின்விதும்பல்	...	Hankering after each other	588	
128	குறிப்பறிவுறுத்தல்	...	Making out one another's Feelings	593
129	புணர்ச்சிவிதும்பல்	...	Longing for Intercourse	...	598
130	நெஞ்சொடுபுலத்தல்	...	Being Displeased with oneself	...	603
131	புலவி	Feigned Dislike	...	607
132	புலவிதுனுக்கம்	Dislike Caused by Trifles	...	612
133	ஊடலுவகை	...	The Delights of Dislike	...	618

கடவுள்நுணர்.

திருவள்ளுவர் குறள்.

மூலமும் உரையும்.

அறத்துப்பால்.

உரைப்பாயிரம்.

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமி லின்பத்தழிவில் வீடும் கெநி யநிக் தெய்துதற்குரிய மாந்தர்க்கு குறுதியென உயர்க்கோரா னெடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொரு லின்பம் வீடென் பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா சிலைமைத் தாதவின் துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்ல திலக்கண வகையான் கூறப்படாமையி னால்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம். அவற்றுள் அறமாவது மறுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமாம். அஃதாவ தொழுக்கம் வழக்குத் தன் டமென மூன்றுவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவ தந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய சிலைகளினின் றவற்றிற் கோதிய அறங்களில் வழுவா தொழுகுதல். வழக்காவ தொரு பொருளைத் தனித்தனியே யெனதெனதென் றிருப்பார், அதுகாரணமாகத் தம்முன் மாறுபட டப்பொருண்மேற் செல்வது. அது கடன் கோடன் முதலிய பதினெட்டுப் பதத்ததாம். தன்டமாவ தவ்வொழுக்கெநியினும் வழக்கு நெறியினும் வழீஇயினா அந்நெறி நிறுத்தற்பொருட்டொப்பநாடி யதற்குத்தக வொறுத்தல். இவற்றுள் வழக்குங் தன்டமு மூலக்கெநி நிறு ததற் பயத்தவாய தல்ல தொழுக்கம்போல மக்களுயிர்க் குறுதி பயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் நூலானேயன்றி யுனர்வு மிகுதியானுக் தேயவியற்கையானு மறியப்படுதலானும் அவற்றையொழித் திண்டுத்தெய் வப்புலமைத் திருவன்னுவராற் சிறப்புடைய வொழுக்கமேயறமென எடுத் துக்கொள்ளப்பட்டது. அதுதான் நால்வகை சிலைமைத்தாய் வருணங் தோறும் வேறுபாடுடைமையிற் சிறுபான்மையாகிய சிறப்பியல்புகளோ மித் தெல்லார்க்கு மொத்தவிற்

பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறங் துறவறமென
இருவகை நிலையாற் கூறப்பட்டது. அவ ற்றுள் இல்லறமாவ
தில்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்க ணின் நதற்குத்
துணையாகிய கற்புடைய மனைவியோடு செய்யப்பவேதாகவின்,
அதனினுமதற்கட் கூறுவான் தொடங்கி எடுத்துக்கொண்ட
இலக்கியம் இனிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்.

2 १

க-ம். அதி. கடவுள்வாழ்த்து.

பாயிரம்.

முதல் அதிகாரம்:—கடவுள்வாழ்த்து.

அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட் கேற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த் தேற்புடைக்கடவுளை யெனஅறிக. என்னை? சத்துவமுதலிய குணங்களான் மூன்றுகிய உறுதிப்பொருட் கவற்றுன் மூவராகிய முதற்கடவுளோ முடைய புண்டாகலான், அம்மூன்றுபொருளையுங் கூறுவதற்றார்க் கம்மூவ்னாயும் வாழ்த்துதல் முறைமையாகவின், இவ்வாழ்த் தம்மூவர்க்கும் பொதுப் படக் கூறினுரோன ஏனர்க.

க. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

(பரிமேலழகநுரை.) என்பது,—அகரமாகிய முதலீடுடைய எழுத்துக் கொல்லாம்; அதுபோல, ஆதிபகவனுகிய முதலீடுடைத்துலகு, என்றவாறு.

இது தலைமைபற்றிவந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத்

தலை மை விகாரத்தான்றி நாதமாத்திரையான வியல்பாற் பிறத்தலானும்,
ஆதி

பகவற்குத் தலைமை செயற்கை யுணர்வான்றி இயற்கை யுணர்வான்
முற்று முனர்தலானுங் கொள்க. தமிழழுத்துக்கேயன்றி வடவெழுத்
துக்கு முதலாத ஞேக்கி ஏழுத்தெல்லா மென்றூர். ஆதிபகவனென்று மிரு
பெயரொட்டுப் பண்புத்தொகை வடதுன்முடிபு. உலகென்ற
திண்டுயிர் சன்மே னின்றது. காணப்பட்ட வலகாற் காணப்படாத
கடவுட் குண் மை சூறவேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே என
வலகின்மேல் வைத் துக்கூறினார்; கூறினாரோனும் உலகிற்கு முதலாதிபகவ
னென்பது சருத்தா கக் கொள்க. ஏகாரங் தேற்றத்தின்கண் வந்தது.
இப்பாட்டான் முதற்கடவுள் துண்மை சூறப்பட்டது.

(தெளிபொருள்விளக்கப்பதவுரை.)—எழுத்து எல்லாம்
- எழுத்துகளெல்லாம், அகரம் முதல-அகரமாகிய
முதலையுடையன; (அதுபோல) உலகு - உலகமானது, ஆதிபகவன் முதற்று - ஆதி பகவானுகிய முதலையுடையது.

1. As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

உ. கற்றதனு லாய பயனென்கொல் வாலறிவ
னற்று டொழா அ ரொனின்.

(பா-ஶா.) எ-து,—எல்லா நூல்களையுங் கற்றவர்க் கக்கல்வி
யறிவா னுபயன் யாது,
மெய்யுணர்வினை யுடையவனது நல்ல தாள்களைத்தொழா ராயின், எ-று.
எவ்வென்னும் வினுப்பெயர் என்னென்றும் ஈ-ஞ் டின்மை
குறித்து

நின்றது, கொல் லென்ப தசைசிலை. பிறவிப்பினிக்கு மருந்தாகவின்
நற்று வென்றூர். ஆகம அறிவிற்குப் பயன் அவன்றுளைத் தொழுது பிறவி
யறுத்த

வென்பது இதனுற் சூறப்பட்டது.

க-ம். ஆதி. கடவுள்வாழ்ச்சு.

ஈ

(தெ-ப-ா.) —வால் அஹிவன்-மெய்யறிவை உடைய
கடவுளது, நல் தாள் - நல்ல பாதங்களை, தொழர் எனின் -
வணங் கார்த்துயின், கற்றதனால் (நால்களைக் கற்றவர்க்கு)
அக்கல்வியால், ஆய - உண்டாகிய, பயன் - பிரயோசனம், என் - யாது.

2. What profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

ஈ. மலர்மிசை யேகினுன் மாண்டி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

(பரி-ா.) எ - து, — மலரின்கண்ணே சென்றவனது
மாட்சிமைப் பட்ட அடிகளைச் சேர்ந்தார் எல்லாவுலகிற்கு மேலாய
வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார், எ-று.

அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின்கண் அவர் நினைந்த
வடி வொடு விளாந்து சேறவின் ஏகினுனென இறங்தகாலத்தாற்
கூறினார். என்னை? “வாராக்காலத்து நிகழுங்காலத்து, மோராக்கு
வசூலும் வினைச் சொற்களைவி, பிறந்தகாலத்துக் குறிப்பொடு கின்த்தல்,
விளாந்த பொருள் வென்மனூர் புலவர்.” என்பதோத் தாகவின். இதனைப்
“பூமேனடங்தான்” என்பதோர் பெயர்பற்றிப் பிறிது கடவுட்
கேற்றுவாரு மூர். சேர்தல்லுடைவிடாது நினைத்தல்.

(தெ-ப-ா.) —மலர்மிசை - (அ ஸ்பரது செஞ்சமாகிய)
தாமரைமலரில், ஏகினுன் - சென்ற கடவுளது, மாண் அடி -
பெருமை பொருங்கிய பாதங்களை, சேர்ந்தார் - (இடைவிடாது)
சிந்தித்தவர், நிலமிசை - (எல்லா உலகங்களுக்கு) மேலாகிய
முத்தியுலகத்தில், நீடுவாழ்வார் - அழிவில்லாமல் வாழ்வார்.

3. They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

ஈ. வேண்டுதல்வேண்டாமை யிலான்டி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.

(பரி-ஞா.) எ-து,—ஒரு பொருளையும் விழைத்தலும் வெறுத்தலும் இல்லாவதன் அடியைச் சேர்ந்தார்க் கைக்காலத்தும் பிறவித்துன்பங்கள் உள்வாகா, எ-று.

பிறவித்துன்பங்க எாவன,—தன்னைப்பற்றி வருவனவும், பிறவியிர் கணைப் பற்றிவருவனவும், தெய்வத்தைப்பற்றிவருவனவும் என மூலவகையான் வருங்குன்பங்கள். அடிசேர்ந்தார்க் கவ்விரண்டும் இன்மையின், அவை காரணமாக வருமூலவகைத் துன்பங்களும் இலவாயின.

(தெ-ப-ஞா.) —வேண்டுத ஸ்- வி ருப் பும், வேண்டாமை-வெறு ப்பும், இலான் - இல்லாத கடவுளது, அடிய

— பாதங்களோ, சேர்க்

ஆ ஏ

க-ம். அகி. கடவுள்வாழ்ந்து.

தார்க்கு - இடைவிடாது சிந்திப்பவர்க்கு, யாண்டும் - எக்காலத்தும், இடும்பை - பிறவித்துன்பங்கள், இல - உண்டாவனவல்ல.

4. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

—
நி. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்பூரிந்தார் மாட்டு.

(பரி-ஞா.) எ-து,—மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினைத் தீவினையென் ணும் இரண்டு விளையும் உள்வாகா, இறைவனது மெய்ம்மைசேர்ந்த புகழை விரும்பினாரிடத்து, எ-று.

இன்ன் தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருளென்றும், நல்வினையும் பிறத்தற் கேதுவாகலான் இருவினையுஞ் சேரா என்றுங் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினுரை உடைய கொள்க கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராஆகவின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்.

(தெ - ப - ளா.)—இறைவன் - கடவுள்து,
பொருள்சேர்மெய்ம்மை சேர்ந்த, புகழ்-கிர்த்தியை,
புரிந்தார்மாட்டு-விரும்பின வரிடத்து, இருள்சேர் -
மயக்கத்தைப்பற்றிவருகின்ற, இருவினையும் - (நல்வினை
திவினையென்னும்) இரண்டுவினைகளும், சேரா - உண்டாகாவாம்.

5. The two-fold deeds that spring from darkness shall not
adhere to those who delight in the true praise of God.

சு. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தி ரொழுக்க
நெறிநின்றூர் நீடுவாழ் வார்.

(பரி-ளா.) எ-து,—மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்
பொறி களைவழியாக வடைய ஜூங் தவாவினையும் அறுத்தானது மெய்யான
வொழுக்க நெறியின்கண் வழுவாதுநின்றூர் பிறப்பின்றி யெக்காலத்தும்
ஒருதன் மையராய் வாழ்வார். எ-று.

புலன்கள் ஜூந்தாகலான் அவற்றின்கூட செல்கின்ற அவாவும்
ஜூந்தா யிற்று. ஒழுக்கநெறி ஜூங் தவித்தானும் சொல்லப்பட்டமையின்
ஆண்கூட ஆற்றுரூபு செய்யுட்கிழமைக்கண் வந்தது “கபிலரது பாட்டு”
என்பது போல. இவைநான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும்
வாழ்த்தலும் அவனைத் திற்றலுஞ்செய்தார் வீடுபெறுவரென்பது
கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பொறிவாயில் - ஜூம்பொறிகளை
வழிகளாக வடைய, ஜூந்து - ஜூந்தாசைகளையும், அவித்தான் -
அறுத் தவனது, பொய்தீர் - மெய்ம்மையாகிய, ஒழுக்கநெறி -
ஒழுக்க வழியில், நின்றூர் - (வழுவாது) நின்றவர், நீடு வாழ்வார் -
அழி வில்லாமல் வாழ்வார்.

6. Those shall long prosper who abide in the faultless way of
Him who has destroyed the five desires of the senses.

எ. தனக்குவரை இல்லாதான் ரூள் சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற வரிது.

(பி - னா.) எ - து, - ஒருவாற்றினுக் தனக்கு நிக
ரில்லாதவனது தானைச் சேர்ந்தார்க் கல்லது, மனத்தின்கண் நிகழும் துன்பங்களை கீக்குத் துண்டாகாது. எ - று.

“உற்பால தீண்டாவிடுத வரிது” என்றாற்போல ஈண் டருமை இன் மைமேல் நின்றது. தான் சேராதார் பிறவிக்கேதுவாய காம வெகுளி மயக் கங்களை மாற்றமாட்டாமையின், பிறங் தவற்றின் வருந்துன்பங்களுள் அழுங் துவ வொன்பதாம்.

(தெ-ப-னா.) — தனக்கு—, உவமை இல்லாதான் - (ஒருவிக் த்தினாலும்) ஒப்பில்லாத கடவுள்து, தான் - அடிகளை, சேர்ந்தார்க்கு - இடைவிடாது சிந்தித்தவர்க்கு, அல்லால்-அல்லாமல், மனம் கவலை-கெஞ்சிலே தோன்றுகின்ற துன்பங்களை, மாற்றல்கீக்குதல், அரிது-கூடாது.

7. Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

ஆ. அறவாழி யந்தனை ரூள் சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த வரிது.

(பி - னா.) எ-து, - அறக்கடலாகிய அந்தனைது தாளாகிய புனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனிற் பிறவாகியகடல்களை நீந்தல் அரிது, எ - று.

அறம் பொருள் இன்பம் என உடனென்னப்பட்ட மூன்றாறுள் அறத் தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் பிற எனப் பட்டன. பல வேறுவகைப்பட்ட அறங்களைல்லாவற்றையுங் தனக்கு வடி வாக உடையவ ஞகவின் அறவாழியந்தன னென்றார். அறவாழி யென்ப தனைந் தருமச்சக்கரமாக்கி அதனையுடைய அந்தனைனை உரைப்பாரு மூளர். அப்புனையைச் சேராதார் கரைகாலைது அவற்றுளே அழுங்குவா ராகவின் நீந்த வரிதென்றார். இஃதேகதேச வருவகம்.

(தெ-ப-ா.)—அறம் ஆழி

அந்தணன் - தருமக்கடலாகிய கடவுளது, தாள் - அடியாகிய (மரக்கலத்தை), சேர்ந்தார்க்கு அல்லால்-சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறஆழி - (அதனின்) வேறு கிய கடல்களை, நீந்தல் - கடத்தல், அரிது - கூடாது.

8. None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

க. கோளில் பொறியிற் குணமிலவே யென்குணத்தான் ரூளை வணங்காத் தலை.

(பி-ா.) எ-து,—தத்தமக் கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன்படுத் துடையவல்ல, என்வகைப்பட்ட குணங்களை யுடையானது தாளை வணங்காத தலைகள், எ-று.

என்குணங்களாவன,—தன் வயத்தனுதல், தூய அடம்பினஞுதல், இயற்கை யுணர்வினஞுதல், முற்றுமுணர்தல், இபல்பாகவே பாசங்களி 6 கு உ-ம். அதி.

வான்சிறப்பு.

ஸ்ரீங்குதல், பேரரு ரூடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி விஸ்ப முடைமை, என இவை. இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது. அணி மாவை முதலாக வடையன எனவும், கடையிலா அறிவை முதலாக வடை யன எனவும் உரைப்பாருமூனர். கானுத கண்முதலியனபோல வணங்காத தலைகள் பயனில் எனத் தலைமேல் வைத்துக் கூறினுரோனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில் வென்பதுஉங்கொள்க. இவை மூன்றுபாட்டாறும் அவனை சிகிஞ்சத்தலும் வாழ்த்தலுஞ் செய்யாவழிப் படுஞ் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கோள் புலன்களை) இல் - (தத்தமக்கேற்ற பொறியின் - பொறிகள் போல, என்குணக்தான்-என்வகைப்பட்ட சூணங்களை யுடையவனது, தாளை- அடிகளை, வணங்காத்தலை - தொழுத தலைகள், குணமிலவே - பயன்படுத் தீவில்லாதனவேயாம்.

9. The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

க. பிறவிப் பெருங்கட நீங்துவர் நீங்தா
ரிறைவ னடிசேரா தார்.

(பி - ளா.) எ-து, -இறைவ னடியென்னும் புளையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீங்துவர் ; அதனைச் சேராதார் நீங்தமாட்டா ராய் அதனுள்ளுஞ்துவர், எ-து.

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கட லென்றார். சேர்ந்தாளைப்பது சொல்லெஸ்சம். உலகியல்பை நினையாது இறைவ னடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், இவ் வாறன்றி மாறிநினைப்பார்க் கால தருமையும் ஆகிய இரண்டும் இதனால் சிய மிக்கப்பட்டன.

(தெ-ப-ா.)—இறைவன் - தலைவனது, அடி - பாதமாகிய (மரக்கலத்தைச் சேர்ந்தவர்), பிறவிப் பெருங்கடல்-பிறவியாகிய பெரிய கடலை, நீங்துவர் - கடப்பார் ; சேராதார் - (அதனைச்) சேராதவர், நீங்தார் - கடக்கமாட்டார்.

10. None can swim the great sea of births, but those who united to the feet of God.
are:

உ-ம் அடி-வான்சிறப்பு.

அஃ தாவது அக்கடவுள் தாணையான் உலகமும் அதற் குறுதியாகிய அறம்பொரு ஸின்பங்களும் நடத்தற் கேதுவாகிய

மழையினது சிறப்புக் கூறுதல். அதிகாரமுறைமையும் இதனுணை விளக்கும்.

க. வரனின் ரூவகம் வழங்கி வருதலாற் ரூணமிழ்த மென்றுணரற் பாற்று.

(பரி-ஶா.) எ-து,-மழை யிடையருது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான், 'அம்மழைதான் உலகத்திற் கமிழ்தமென் ரூணரும் பான்மையுடைத்து, எ-து.

உ-ம். அகி. வான்சிறப்பு.

எ 7

நிற்ப என்பது நின்றெனத் திரிக்கு நின்றது. உலகமென்றது என்ன டியிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பிடையருமையின் எஞ் ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தமென் ரூணர்க என்றார்.

(தெ-ப-ஶா.)—வான் - மழையானது, நின்று - (நடவே நீங் காது) நிற்க, உலகம் - உயிர்களானவை, வழங்கிவருதலான்-நிலை பெற்று வருகையினால், தான்-(அம்மழை) தான், அமிழ்தம் என்று - (உயிர்களுக்கு) அமிர்த மென்று, உணரல் பாற்று - அறியப்படுக் கண்மையை யுடையது.

11. By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

உ. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தாட மழை.

(பரி-ஶா.) எ-து,-உண்பார்க்கு கல்ல வணவகளை யுளவாக்கி அவற்றை யுன்கின்றார்க்குத் தாலுமுணவாய் நிற்பதால் மழை, எ-து.

தாலும் உணவாதலாவது தண்ணீரா யுன்னப்படுதல். சிறப்புடைய ஏயர்த்தினை மேல் வைத்துக் கூறினாமையின் அஃப்றினைக்கும் இஃப்தொக்கும். இவ்வாறு மியிர்களது பசியையும் நீர்வேட்கையையும் கீக்குதலின், அவை வழங்கிவருதலுடையவாயின என்பதாம்.

(தெ-ப-ஶா.)—துப்பார்க்கு - உண்பவர்க்கு, துப்பாய - நன்மையாகிய, துப்பாக்கி - உணவுகளை உண்டாக்கி,

துப்பார்க்கு - (அவ்வணவுகளை) உண்பவருக்கு, துப்பாயதும் - (தானும்) உண வாய்நிற்பதும், மழை—.

12. Rain produces good food, and is itself food.

ஈ. விண்ணின்று பொய்ப்பின் விரிசீர் வியலுவகத் துண்ணின் ரூடற்றும் பசி.

(பரி-ஈ.) எ-து,—மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்கு மாயின், கடலாற் சூழப்பட்ட அகன்ற வலகத்தின்கண் விலைபெற் றயிர் கௌ வருத்தும் பசி, எ-று.

கடலுடைத் தாயினும் அதனுற் பயனில்லை யென்பார், விரிசீரவிய ஹலு கத்தென்றார். உணவின்மையின் பசியான் உயிர்க் கிறக்கும் என்பதாம்.

(தெ - ப - ஈ.)—விண் - மழையானது, நின்று - (பெய்ய வேண்டுங் காலத்தில்) பெய்யாமல், பொய்ப்பின் - பொய்க்கு மாயின், விரிசீர - கடலாற் சூழப்பட்ட, வியன் ஹலகத்துள்- பரந்தஹலகத்தில், பசி—, நின்று-விலைபெற்று, ரூடற்றும் - (உயிர் களை) வருத்தும்.

13. If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

8-அ

2-ம். அதி. வரண்சிறப்பு.

ச. ஏரி ஹழாஅ ருழவர் புயலென்றும் வாரி வளங்குன்றிக் கால்.

(பரி-ஈ.) எ-து,—உழவர் ஏரா அழுதலைச் செய்யார் மழையென்

இும் வருவாய் தன்பயன் குன்றின், எ-று.

குன்றியக்காலென்பது குறைந்து நின்றது. உணவின்மைக்குக் கூங் கூறியவாறு.

(தெ-ப-வா.)—புயல் என்னும் - மழை என்கின்ற,
வாரி -

வருவாய், வளம் குன்றியியக்கால் - (தன்) பயன்
குறையுமாயின்,

உழவர் - பயிர்செய் மாந்தர், ஏரின்-ஏரினூல், உழார் -
உழுதலைச்
செய்யார்.

14. If the abundance of wealth-imparting rain diminish, the
labour

of the plough must cease.

ஞ. கெடுப்பதூங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றுங்கே
யெடுப்பதூங் மெல்லா மழை.

(பரி - ணா.) எ-து, — பூழியின்கண் வாழ்வாகாப்
பெய்யாதுநின்று

கெடுப்பதூங், அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப்பெய்து
முன்கெடுத்

தாற்போல எடுப்பதூங் இவை யெல்லாம் வல்லது மழை, எ-து.

மற்று வினைமாற்றின்கண் வந்தது. ஆங் கென்பது
மறுதலைத்தொழி

லுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கழும் எய்துதற்
குரி

யார் மக்களாதலின் கெட்டார்க் கென்றூர். எல்லாமென்றது
அம்மக்கண்

மூயற்சி வேறுபாடுகளாற் கெடுத்தல் எடுத்தல்கள்தாம் பலவாதல்
நோக்கி,

வல்ல தென்பது அவாய்ச்சிலையான் வந்தது. மழையின் தாற்றல்
கூறிய

வாறு.

(தெ-ப-ா.)—கெட்ப்பதும் - (பெய்யாது வின்று)
கெடுப்

பதும், கெட்டார்க்கு - (அவ்வாறு) கெட்டவர்க்கு,
சார்வாய்-

துணியாய்ப் (பெய்து), மற்று ஆங்கே -
முன்கெடுத்ததுபோல

வே, எடுப்பதும் - எடுப்பதும், எல்லாம் - (இவை)
எல்லாம்
(வல்லது), மழை—.

15. Rain by its absence ruins men ; and by its existence
restores
them to fortune.

கூ. விசம்பிற் ருளிவீழி எல்லான்மற் றுங்கே
பசம்புற் றலைகாண் பரிது.

(பரி-ா.) எ-து,—மேகத்திற் ருளிவீழிற் காண்ப தல்லது,
வீழாதா

யின் அப்பொழுதே பசம் புல்லினது தலையையுங் காண்ட வரிது. எ-து.
விசம்பு - ஆகுபெயர். மற்று - விளை மாற்றின்கண் வந்தது.

இழிவு

சிறப்பும்மை விகாரத்தாற் ரெஞ்கது.
ஓரறி வழிரும் இல்லை யென்பதாம்.

(தெ-ப-ா.)—விசம்பின் - மேகத்தினின்றும், துளி -
துளி

கள், வீழின் அல்லால் - வீழிற்காண்பதல்லது, மற்று
ஆங்கே- உ-ம். அதி. வான்சிறப்பு. கூ 7

வீழாதாயின் அப்பொழுதே, பசம்புல் தலை - பச
ம்புல்லைனது தலையையும், காண்பது அரிது - கானுதல் கூடாது.

16. If no drop falls from the clouds, not even the green blade
of grass will be seen.

எ. நெடுங்கடலுங் தன்னீர்மை குன்றுங் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.

(பரி - ளா.) எ-து,-அளவில்லாத கடலுங் தன்னியல்பு
குறையும். மேகந்தான் அதனைக்குறைத் ததன்கட் பெய்யாது விடுமாயின்,
எ-று.

உம்மை சிறப்பும்மை. தன்னியல்பு குறைதலாவது
நீர்வாழுமிர்கள் பிறவாமையும் மணிமுதலிய படாமையுமாம். ஈண்டுக்
குறைத்தலென்றது முகத்தலீ; அது “கடல் குறைபடுத்தாரீ” “கடல்
குறைபடவெறிந்து” என பதனானும் அறிக. மழைக்கு முதலாய கடற்கு
மழைவேண்டும் என்பதாம். இவை யேறுபாட்டானும் உலக நடத்தற்
கேதுவாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—எழிலிதான் - மேகந்தான், தடிந்து -
அதனீரைக் குறைத்து, நல்காதாகிவிடின் - அதனிடத்துப்
பெய்யா தாகிவிடின், கெடுங்கடலும் - பெரிய கடலும், தன்
நீர்மை-தன் னியல்பு, குன்றும் - குறையும்.

17. Even the wealth of the wide sea will be diminished, if the
cloud that has drawn (its waters) up gives them not back again (in
rain.)

ஏ. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானேர்க்கு மீண்டு.

(பரி-ளா.) எ-து,—தேவர்கட்கும் இவ்வுலகின் மக்களாற்
செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது. மழைபெய்யாதாயின், எ-று.
கைமித்தியத்தோடு கூடிய நித்திய மென்றூர் ஆகவின்,
செல்லாதென் றூர். நித்தியத்திற் ரூழ்வு தீரச் செய்வது கைமித்திய
மாதவின் அதனை முற் கூறினார். உம்மை சிறப்பும்மை.

(தெ-ப-ளா.)—வானம் - மழை, வறக்குமேல் -
பெய்யா தாயின், வானேர்க்கும் - தேவர்களுக்கும்,
�ண்டு - இவ்வுலகத் தில், சிறப்பொடு - திருவிழாவுடனே,
பூசனை-நித்தியபூசை, செல்லாது - நடவாது.

18. If the heaven dry up, neither yearly festivals, nor daily
worship will be offered in this world, to the Celestials.

க. தான்த வழிரண்டுக் தங்கா வியலுகம்
வானம் வழங்கா தெனின்.

(பரி-ஞா.) எ-து, — அகன்ற வலகின்சன் தானமுந் தவமுமாய
இரண்டறமும் உளவாகா, மழை பெய்யாதாயின், எ-று.

தாளமாவ தறவெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்
குவகை போடுக் கொடித்தல். தவமாவது மாம் பொறிவழிபொகாமல்
விற்ற

2.

10 க0

ஈ-ம். அகி. நீத்தார்பெருமை.

பொருட்டு விரதங்களான் உண்டு சுருக்கல் முதலாயின. பெரும் பான்
மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின்
மேலும் நின்றன.

(தெ-ப-ஞா.)—வானம் - மழை, வழங்காதெனின் -
பெய்

யாதாயின், வியன் உலகம் - பெரிய உலகத்தில், தானம்
தவம் இரண்டும் - தானமும் தவமும் ஆகிய இரண்டும்,
தங்கா - உண்டாகாவாம்.

19. If rain fall not, penance and alms-deeds will not dwell
within this spacious world.

க0. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

(பரி-ஞா.) எ-து, — எவ்வகை மேம்பாட் டார்க்கும் நீரை யின்றி
உலகியல் அமையாதாயின், அந்தீர் இடையறு தொழுகும் ஒழுக்கமும்
வானை யின்றி அமையாது. எ-று.

பொரு ஸின்பங்களை உலகிய வென்றார், அவை
இம்மைக்கண்ணவாக விள். இடையறு தொழுகல் எக்காலத்தும்
எவ்விடத்தும் உளதாதல். நீரின் றமையா துலகென்பது எல்லாரானுங்

தெளியப் படுவின், அதுபோல வொழுக்கமும் வானின் றமையாமை தெளியப்படுமென்பார், நீரின் றமையா துலகெனி னென்றார். இதனை நீரையின்றியமையா துலகாயின் எத் திறத்தார்க்கு மறையை யின்றி யொழுக்க நிரம்பாதென ஏதோப்பாரு மூனர். இவை மூன்று பாட்டானும் அறம் பொரு விண்பங்கள் நடத்தற கேதுவாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—யார் யார்க்கும்-எவ்வளகை மேம்பரட்டோர்க் கும், நீர் - நீரா, இன்றி - இல்லாமல், உலகு - உலகியலானது, அமையாது எனின் - பொருந்தாதாயின், ஒழுக்கு - (அங்நீரினது நடுவே நீங்காத) ஒழுக்கமும், வான்-மழையை, இன்றி - இல்லா மல், அமையாது - பொருந்தாது.

20. If it be said that the duties of life cannot be discharged by any person without water so without rain there cannot be the flowing of water.

ஈ-ம். அதி—நீத்தார்பெருமை.

அஃத ரவது முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ்வற

முதற்பொருள்களை உலகிற் குள்ளவா றணர்த்துவார் அவர் ஆகவின், இது

வான் சிறப்பின்பின் வைக்கப் பட்டது.

க. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றணிவு.

(பரி - ஸா.) எ-து,—தமக்குரிய வொழுக்கத்தின் கண்ணே சின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே

விழுமிதெள விரும்பும் தால்களது றணிவு, எ-ஆ.

11

தமக்குரிய வொழுக்கத்தின் கண்ணே சின்று
துறத்தலாவது,—தத்தம் வருணத்திற்கும் சிலைமைக்கும் உரிய
வொழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப்
பாவங்தேயும், பாவங்தேய அறியாமை நீங்கும், அறியாமை நீங்க நித்த
அஷித்தங்களை வேறுபாட்டுணர்வும் அழிதன் மாலைய வாய இம்மை
மறுமை யின்பங்களின் உவர்ப்பும் பிறவித் துண்பங்களுஞ் தோன்றும்,
அவைதோன்ற வீட்டின்கண் ஆசை யுண்டாம், அஃதுண்டா எப்
பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகளைல்லாம் நீங்கி வீட்டிற்குக்
காரணமாகிய யோகமுயற்சியுண்டாம், அஃதுண்டாக மெய்யுணர்வு
பிறங்குதுபறப்பற்றுகிய எனதென்பதும் அகப்பற்றுகிய யாளன்பதும்
விடும் · ஆகலான், இவ்விரண்டு பற்றையும் இம்முறையே
உவர்த்துவிடுதலெனக கொள்க. பழுவலெனப் பொதுப்படக் கூறிய
அதனுண், ஒன்றையொன் ஏறுவாதசமய நூல்க ளைல்லா வற்றிற்கும்
இஃதோத்த துணிவென்பது பெற்றும். செய்தாரது துணிவு பழுவல்
மேலேத்தப் பட்டது.

(தெ-ப-ஸௌ.)—பனுவல் - நூல்களது, துணிவு -
நிச்சயமானது, ஒழுக்கத்து - (தமக்குரிய) ஒழுக்கத்தில் நின்று,
நீத்தார் - துறங்கவரது, பெருமை - மகிமையை, விழுப்பத்து -
மேலான பல பொருள்களுள்ளும்,
வேண்டும் - (இதுவேமேலானதென்று) விரும்பும்.

21. The end and aim of all treatise is to extol beyond all other
excellence, the greatness of those who, while abiding in the rule of
conduct peculiar to their state, have abandoned all desire.

2. துறங்கார் பெருமை துணைக்கூறின் வையத்
திறங்காரையெண்ணிக் கொண்டற்று.

(பரி-ஸௌ.) எ-து,—இருவகைப் பற்றின்யும் விட்டாரது

பெரும்மையை இவ்வளவின் நெண்ணுற்கூறி அறியலுறின், அளவு படாமையான், இவ்வுலகத்துப் பிறக் திறந்தாரை யென்னி யித்துணியான அறிய வூற்றாற் போலும், எ-று.

முடியா தென்பதாம். கொண்டா லென்னும் விளையெச்சங்கொன் டென்த் திரிந்து நின்றது.

(தெ-ப-ா.)—துறந்தார் - (அகங்கார மமகாரங்களை) விட்டவரது, பெருமை - மகிமமையை, துணைக்கூறின் (எண்ணிக்கை யினால் சொல்லி) அறியப்படுகுந்தால், (அளவுபடாமையால்) வையத்து - இவ்வுலகத்தில், இறந்தாரை - (பிறந்து) இறந்தவரை, எண்ணிக்கொண்டற்று-எண்ணி (இத்துணைபேர்களென்று) அறியப் புகுந்தாற் போலும்.

22. To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

12 கூ

ந.-ம். அதி. நீத்தார்பெருமை.

ந. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற ரூலகு.

(பா-ா.) எ-து,—பிறப்பு வீடென்னும் இரண்டினது
துன்பவின்

பக்கறுபாடுகளை ஆராய்ந் தறிந்து, அப்பிறப்பறுத்தற்கு
இப்பிறப்பின்கண்

துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்க ஞூயர்ந்தது, எ-று.

“தெரி மாண்டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்”
என்புழிப்

போல இருமை யென்பதீன் டெண்ணின்க ஸின்றது.
பிரிநிலையேகாரம்

விகாரத்தாற் வெக்கது. இதனால் தினிரியுருட்டி உலகமுழுதான்ட

அரசர்

முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவைமூன்று பாட்டானும் கீத்

தாரது பெருமையே எல்லாப் பெருமையினு மிக்கதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—இருமை - (பிறப்புவிடென்னும்)

இரண்ட

னது, வகை - (துன்பவின்பக்) கூறுபாடுகளை, தெரிந்து - ஆராய்

ந்து, (அப்பிறப்பை நீக்குதற்கு) ஈண்டு - இப்பிறப்பில், அறம்-

துறவறத் தை, பூண்டார் - ஏ காண்ட வரது,
பெருமை-மகிழையே,

உலகு - உலகத்தில், பிறங்கிற்று - உயர்ந்தது.

23. The greatness of those who have discovered the properties
of

both states of being, and renounced the world, shines-forth on earth
(beyond
all others.)

ச. உரவென்னுங் தோட்டியா ஞோங்துங் காப்பான்
வரவென்னும் வைப்புக்கோர் வித்து.

(பி-ஞா.) எ-து, -தின்மை யென்னுங் தோட்டியாற்
பொறிகளாகிய

யானை யைந்தனையும் தத்தம் புலன்கண்மேற் செல்லமற்காப்பான்
எல்

லா கிலத்தினு மிக்கதென்று சொல்லப்பட்ட வீட்டுசிலத்திற்
கோரவித்

நாம், எ-று.

இஃ: தேசதேசவுரவகம். தின்மை யீண்டறிவின்மேற்று.
அங்கிலத்

திற்சென்று முளைத்தவின் வித்தென்றூர்; ஈண்டுப் பிறங்கிறங்து

வருமகன்

அல்ல நென்பதாம்.

(தெ-ப-ரா.)—உரன் என்னும் தோட்டியான் -
அறிவென்

ஐம் அங்குசத்தால், ஓர் ஐந்தும் - (பொறிகளாகிய
யானைகள்)

ஐங்கையும், காப்பான் - (தன்தன் புலன்களின்மேல்
செல்லாமல்)

காப்பவன், வரன் என்னும் வைப்புக்கு - (எல்லா
நிலங்களினும்) மேலானதென்று சொல்லப்படுகிற மோகங்
நிலத்துக்கு, ஓர்

வித்து - ஒருவித்தாவான்.

24. He who guides his five senses by the hook of wisdom, will be
a

seed in the world of (heaven). —————

ஞ. ஐந்தவித்தா ஏற்ற வகல்விசம்பு ளார்கோமா
னிஸ்திரனே சாலுங் கரி.

(பரி-ரா.) எ-து,—புலன்களிற் செல்கின்ற அவாவைந்தனையும்
ஆடக்

இன்னனது வலிக்கு அகன்ற வானத் துள்ளா ரிதைவனுகிய
இந்திரனே

அமையுஞ் சான்று, எ-று.

ந-ம். அதி. நீத்தார்பெருமை. கந்

13

ஐந்து மென்னு முற்றும்கையும் ஆற்றற்கென்னு நான்கத்தூருபுஞ் செய்
யுள்விகாரத்தாற் ரூக்கன். தான் ஐந்தவியாது சாபமெய்திநின்று அவித்
தான்து ஆற்ற ஒண்ட்தினுன் ஆதவின், இந்திரனேசாலுங்கரி யென்றார்.

(தெ-ப-ரா.)—ஐந்து அவித்தான் - (புலன்களிற்
செல்லு
கின்ற) ஐந்தாசைகளையு மொழித்தனது,

ஆற்றல்-வல்லமைக்கு,
அகல் விசும்பு உளார்-அகன்ற பொன்னுலகத்துள்ள
தேவர்க்கு, கோமான் - தலைவனுகிய, இந்திரனே -
தேவேந்திரனே, சாஹும் கரி-போதுமான சாக்ஷியாம்.

25. Indra, the king of the inhabitants of the spacious heaven,
is himself a sufficient proof of the strength of him who has subdued
his five senses.

சு. செயற்களிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்களிய செய்க லாதார்.

(பரி-ஞ.) எ-து,-ஒத்த பிறப்பினராய மக்களுட்
செய்தற்கெளி யவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார்
பெரியர், அவ்வெளிய வற்றைச் செய்து அரியவற்றைச் செய்ய
மாட்டாதார் சிறியர், எ-து.

செயற் கெளியவாவன மனம் வேண்டியவாறே
அதனைப்பொறிவழிக எாற் புலன்களிற் செலுத்தலும் வெஃகுதலும்
வெகுளலு முதலாயின. செயற் கரியவாவன இயம் நியமமுதலாய
என்வகை யோக ஏறுப்புக்கள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய
நாலிருவழக்கிற ஒப்பதுக்க மென்பாரு முளர். அவை
நியமத்துள்ளேயடங்கலின், நீத்தாரது பெருமைக் கேலா மையறிக.

(தெ-ப-ஞ.)—பெரியர் - (ஒத்தபிறப்பினராகிய
மனிதர் களிலே) பெரியோர், செயற்கு அரிய - செய்தற்
கரியவைகளை, செய்வர்—; சிறியர் - சிறியோர், செயற்கு அரிய
- அச்செய்தற் கரியவைகளை, செய்க லாதார் -
செய்யமாட்டாதார்.

26. The great will do those things which is difficult to be
done but the mean cannot do them.

ஏ. சுவையொளி யூரோசை நாற்றமென் றைங்கின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

(பரி - ஞ.) எ-து,-சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும்
நாற்றமு மென்று சொல்லப்பட்ட தன்மாத்திராகள் ஜாதனது கூறு

பாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம், எ-று.

அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய அவைதாகமெந்தும், அவற்றின்கட்ட டோன்றிய அப்பூதங்க ஜோந்தும், அவற்றின்கூரூகிய ஞானேங் திரியங்க ஜோ ந்தும், கருமேங்திரியங்க ஜோந்தும், ஆக விருபதுமாம். வகை தெரிவான் கட்டென ஏடம்பொடு புணர்த்தனால் தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவியாகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றும் ; தத்துவ மிருபத்தைந்தணியுங் தெரித

14 ०५

ஈ. ம. அதி. நீத்தார்பெருமை.

லாவது மூலப்பகுதியொன்றிற் ரேன்றிய தன்மையிற் பகுதியே யாவ

தல்லது விகுதியாகா தெனவும், அதன்கட்ட டோன்றிய மானும் அதன்கட்ட

டோன்றிய அகங்காரமும் அதன்கட்ட டோன்றிய தன்மாத்திரைகளு மாகிய

ஏழுங் தத்தமக்கு முதலாயதனை சோக்க விகுதியாதலும், தங்கட்டோன்று

வளவற்றை சோக்கப் பகுதியாதலு முடைய வெனவும், அவற்றின்கட்ட

டோன்றிய மனமும் ஞானேங்திரி யங்களும் கருமேங்திரி யங்களும் பூதங்

களுமாகிய பதினூறும் தங்கட்ட டோன்றுவன வின்மையின் விகுதியே யாவ

தல்லது பகுதியாகா வெனவும், புருடன் தானென்றிற் ரேன்றுமையானுங்

தன்கட்ட டோன்றுவன வின்மையானும் இரண்டும் அல்லனெனவுஞ் சாங்கிய

நாலு கோதியவாற்று மூராய்தல். இவ்விருபத்தைக்கு
மல்லதுவகெனப்
பிறிதொன் நில்லையென வுலகின துண்மையறிதலின், அவன்றிவின்
உண்

எதாயிற்று. இவை நான்குபாட்டானும் பெருமைக் கேது
ஜூங்கதவித்தலும்

யோகப் பயிற்சியுங் தத்துவ வுனர்வுமென்பது கூறப்பட்டது.
(தெ-ப-ஞா.)—உலகு-உலகமானது, சுவை ஒளி ஊறு
ஒசை

நாற்றம்-சுவையும் ஒளியும் பரிசுமும் ஜூசையும் நாற்றமும்,
என்ற-

என்றுசொல்லப்பட்ட, ஜந்தின்-பஞ்ச தன்மாத்திளைகளானது, வகை-
கூறுபாட்டை, தெரிவான்கட்டே-ஆராய்பவ னறிவினிடத்ததே.

27. The world is within the knowledge of him who knows the
proper-
ties of taste, sight, touch, hearing, and smell.

அ. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

(பரி-ஞா.) எ-து,-நிறைந்த மொழியினை யுடைய துறந்தாரது
பெரு

கமைய நிலவுகத்தின்கண் அவராஜீயாகச் சொல்லிய
மர்திரங்களே

கண்கூடாகக் காட்டும். எ-று.

நிறைமொழி யென்பது அருளிற் கூறினும் வெகுண்டு கூறினும்
அவ்வப்

பயன்களைப் பயங்கேவிடுமொழி. காட்டுதல் பயனு ஒன்றத்துதல்.

(தெ-ப-ஞா.)—நிறைமொழி - (பயன்) நிறைந்த
சொல்லீல

யுடைய, மாந்தர் - முனிவரது, பெருமை - மகிழையை,
நிலத்து-

பூலோகத்தில், மறைமொழி - (அவராணியாகச் சொல்லிய)
மங்

திருக்களே, காட்டிவிடும் - (பிரத்தியக்ஷமாகக்
காட்டிவிடும்.

28. The hidden words of the men whose words are full of
effect,
will shew their greatness to the world.

கூ. குணமென்னுங் குன்றேறி நின்றூர் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.

(பரி - ளா.)

எ-து, —துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிப் நற்

குணங்க ளாகிய குன்றின் முடிவின்கணின்ற முனிவரது வெகுளி
தானுள்ள

அளவு கணமேயாயிறும் வெகுளப்பட்டாராத் ரடுத்தலரிது, எ-று.

சலியாமையும் பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றுக
வருவகன்

செய்தார். குணம் சாதி யொருமை. அனுதியாய் வருகின்றவாறுபற்றி
ஒரோ

கா-ம். அதி. அறங்வசியுறுத்தல்.

கடு

1/5

வழி வெகுளி தோன்றிய பொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும்
ஆகவிற் கணமேயு மென்றும், நிறைமொழிமாந்தராகவிற் காத்த
லரிதென்றுங் கூறி ஞார். ஓவை பிரண்டு பாட்டாலும் அவராணை
கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—குணம் என்னும் குன்று - (துறவு மெய்யறிவு ஆசையில்லாமை முதலான) நற்குணங்களாகிய மலையின் மேல், ஏறின்றூர்-ஏறினின்றமுனிவரது, வெகுளி-கோபமானது, கணமேயும் - (தானுள்ள அளவு) கணப்பொழுதே ஆயினும், காத் தல் - (கோபிக்கப் பட்டவராலே) தடித்தல், அரிது-அரிதாம்.

29. The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

கா. அந்தண்ணோன்போ ரதவோர்மற் தெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டெடாழுக வான்.

(பரி-கா.) எ-து,—எல்லா வுயிர்கண் மேலுஞ் செவ்விய தண்ணளி யைப் பூண்டெடாழுகலான், அந்தண்ணோன்று சொல்லப் படுவோர் துறவறத்தி வின்றூர். எ-று.

பூணுதல் விரதமாகக் கோடல். அந்தண ஭ான்ப தழகிய தட்பத்தை யுடையாளை ஏது! பெயராகவின், அஃதுவ் வருளுடையார்மே ஸ்ரீஷ் செல்லாதென்பது கருத்து. அவ்வாருணையுடைய ராயினும் உயிர்கண்மாட்டருளுடைய ஭ான்ப திதஞ்சூறப்பட்டது.

(தெ - ப - கா.)—எவ்வுயிர்க்கும் - எல்லா வுயிர்களின்மே லும், செந்தண்மை - செவ்வையான அருளை, பூண்டு-விரதமாகக் கொண்டு, ஒழுகலான் - நடக்கையினால், அந்தண்ணோன்போர் - அந்தண்ணோன்று சொல்லப்படுவோர், அறவோர் - துறவறத்தி வின்றவர்.

30. The virtuous are truly called Anthanar, because in their conduct towards all creatures they are clothed in kindness.

ச-ம். அதி—அறன்வலியுறுத்தல்.

அஃதாவது அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்முன்றனுள் ஏனைப் பொருளும் இன்பழும் போலாது, அறன் இம்மை மறுமை வீடென்னு மூன் தணையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத் தென்பது

கூறுதல். அதி காரமுறைமையும் இதனுணவிளங்கும். “சிறப்புடை மரபிற்பொருளுமின் பழு மறத்துவழிப்படைக் தோற்றம்போல”, என்றார் பிதரும்.

க. சிறப்பீனான்சு செல்வமும் மீனு மறத்தினாலும் காக்க மெவ்வேணு வழிர்க்கு.

(பி-ஈ.) எ-து, —வீடுபேற்றையுந்தரும்; துறக்க முதலிய செல்வத் தையுந்தரும்; ஆதலான், உயிர்கட் கறத்தின்மிக்க ஆக்கம் யாது. எ-று.

எல்லாப் பேற்றினான்சு சிறந்தமையின் வீடு சிறப்பெனப் பட்டது. ஆக்கங்களுடைய ஆக்கமென்றார்; ஆக்கம் - மேன்மேலுயர்தல். ஈண்

டியிரென்

16 கச்

ச-ம். அதி. அறன்வளிபுறுத்தல்.

தான் மக்களுமினா. சிறப்புஞ் செல்வமும் எய்துதற்குரிய ததுவேயாகவின், இதனான் அறத்தின் மிகக் வறுதி மில்லை யென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—சிறப்பு - மோஷைத்தையும், ஈனும் - கொடுக்கும், செல்வமும் - (சுவர்க்கமுதலாகிய) செல்வத்தையும், ஈனும் - கொடுக்கும் ; (ஆதலால்) உயிர்க்கு - (மனிதர்) உயிர்க்கு, அறத் தின் ஊங்கு - தருமத்தின்மேற்பட்ட, ஆக்கம் - பெருக்கத்தைத் தருவது, எவன் - யாது.

31. Virtue will confer heaven and wealth ; what greater source of happiness can man possess ?

உ. அறத்தினாலும் காக்கமு மில்லை யதனை மறத்தலி னாங்கில்லை கேடு.

(பரி-ஈ.) எ-து, —ஒருவறைக் கறஞ்செய்தவின் மேற்பட்ட வாக்கமு மில்லை; அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடுமில்லை. எ-று.

அறத்தினாலும் காக்கமு மில்லையென்மேற் சொல்லிய வதனையே அதுவு தித்தார். அதனாற் கேவெருதல் கூறுதற் பயனேக்கி,

இதனாலும் செய்யாத வழிக் கேடுவருதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.) — (ஒருவனுக்கு)
அறத்தின்ஊங்கு-தருமஞ் (செய்தலின்) மேற்பட்ட,
ஆக்கமும்-பெருக்கத்தைத் தருவதும், இல்லை - இல்லை; அதனை -
அத்தருமத்தை, மறத்தலின் ஊங்கு- (மயக்கத்தால்) மறந்து
விடுதலின் மேற்பட்ட, கேடு - கேட்டைத் தருவதும், இல்லை -
இல்லை.

32. There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

ஏ. ஓல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

(பரி-ா.) எ-து,-தந்தமக் கியலுங் திறத்தான் அறமாகிய நல்லினை
யை யொழியாதே அஃதெய்து மிடத்தான்லாஞ் செய்க. எ-று.

இயலுங் திறமாவது இல்லறம் பொருள்ளவிற் கேற்பவும்,
துறவறம் யாக்கை விழைக்கேற்பவுஞ் செய்தல். ஓவாமை யிடைவிடாகம்.
எய்து மிட மாவன மனம் வாக்குக் காய மென்பன. அவற்றுற்செய்யும்
அறங்களாவன முறையே நற்கின்தையும் நற்சொல்லும் நற்செயலுமென
இவை. இதனால் அறஞ் செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஓல்லும் வகையான் - (தமக்குத் தமக்குக்)
கூடும் வகையால், அறவினை-தருமமாகிய நல்வினையை, ஓவாதே-
இடைவிடாமல், செல்லும் வாய்எல்லாம் - (அது) செல்லுமிடக்
களினுலெல்லாம், செயல் - செய்யக்கடவர்.

33. As much as possible, in every way, incessantly practice virtue.

ச-ம். அதி. அறன்வலியுறுத்தல்.

கள

17

ஓ. மனத்துக்கண் மாசில னத லனைத்தற
ஞகுல நீர பிற.

(பரி-ஈ.) எ-து, — அவ்வாற்றுன் அறஞ்செய்வான் தன்மனத்தின்கட்டுற்றமுடையன் அல்லனாக; அவ்வளவே அற னுவது; அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறனெனப் படா, ஆர வார நீர்மைய, எ-று.

குற்றம் தீயனசிக்தித்தல். பிறரதிதல் வேண்டிச் செய்கின்றன ஆகவீன், ஆகுலார வென்றார். மனத்து மாசுடையனுயவழி அதன் வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனில் வென்பதும் பெறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—மனத்துக்கண் - (அப்படி அறஞ்செய்பவன் தனது) நெஞ்சினிடத்து, மாசு இலன் ஆதல்-குற்றமில்லாதவனு கக்கடவன்; அறன் - தருமமாவது, அனைத்து-அவ்வளவே; பிறது ஒழிந்தசொல்லும் வேடமும், ஆகுலார் - (அம்மெனப்படுவனவல்ல;) ஆரவார குணத்தை யுடையனவாம்.

34. Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

இ. அழுக்கா றவாவெகுளி யின்னுச்சொன் னன்கு மிழுக்கா வியன்ற தறம்.

(பரி-ஈ.) எ-து, — பிற ராக்கம் பொறுமையும், புலன்கண்மேற்செல் கின்ற அவாவும், அவையேதுவாகப் பிறர்பால்வரும் வெகுளியும், அதுபற்றி வருங்கடுஞ் சொல்லுமாகிய இங்கான்கிணையுங்கடி திடையறாது நடந்த தறமாவது, எ-று.

இதனுன் இவற்றோடு விரலி யியன்ற தறமெனப் படாதென்பதுங் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தின தியல்பு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அழுக்காறு - (பிறருயர்ச்சி) பொறுமையும், அவா - (ஜம்புல) ஆசையும், வெகுளி - (அவை காரணமாகப் பிறர்மேல்உண்டாகிற) கோபமும், இன்னுச்சொல் (அதுபற்றி வருகிற) கடுஞ்சொல்லும், இங்கும்-ஆகியவின்கான்கிணையும், இழுக்கா - கடிந்து, இயன்றது - (ஒழிவில்லாமல்) நடந்தது, அறம் - அறமாவது.

35. That conduct is virtue which is free from these four things, viz., envy, desire, anger, and bitter speech.

கூ. அன்றறிவா மென்னு தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றுத் துணை.

(பரி-ஈ.) எ-து, —யாம் இது பொழுதினையமாகவின்
இறக்குநான்று செய்துமெனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;
அவ்வாறுசெய்த அறம் இவ்வடம்பிளின்று முயிர்போங் காலத் ததற்
கழிவில்லாத துணையாம், எ-ஆ.

18 கடு ஈ-ம். அதி. அறன்வலியுறுத்தல்:

மற்றெங்ப தசைநிலை. பொன்றுத் துணையென்றார், செய்த
வடம்பழி

யவு முயிரோ டொன்றி யேனை யுடம்பினுஞ் சேறவின். இதனான்
இவ்வியல்

பிற்றுகிய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க
வென்

பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—(நாம் இப்போது இளமைப்பருவ
முடை

யோம் ஆகவின்) அன்று - இறக்குநாளில், அறிவாம்
என்னாது -

செய்வேர்மென்று நினையாமல், அறம் - தருமத்தை,
செய்க-

(தினங்தோறும்) செய்யக்கடவர்; அது-அப்படிச்
செய்யப்பட்ட

தருமமானது, பொன்றுங்கால்-உடம்பினின்று முயிர்
போங்கால

த்து, பொன்றுத்துணை - (அவ்வுயிர்க்கு) அழியாத துணையாம்.

36. Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

எ. அறத்தா நிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானே ரேந்தா னிடை.

(பரி - னா.) எ-து,—அறத்தின் பயனிதுவென்று யாம் ஆகம அளவை

யான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுவானேடு செலுத்துவானி

கடக்காட்சி யனவை தன்னுனே யுணரப்படும், எ-து.

பயனை ஆறென்றார், பின்னதாகவின். எனவென்னும் எச்சத்தாற்

சொல்லாகிய ஆகம அளவையும், பொறுத்தானே ரேந்தானிடை யென்ற

தனுற் காட்சி அளவையும் பெற்றும். உணரப்படு மென்பது சொல்லைச்

சம். இதனுற்பொன்றுத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

(தெ-ப-னா)—அறத்து ஆறு - தருமத்தின்பயன், இதுவெ

ன-இதுவென்று, (ஆகம வளவையால் அறிவிக்க) வேண்டா-வே

ண்டியதில்லை; சிவிகை - தண்டிகையை, பொறுத்தானேடு - சுமப்

பவனேடு, ஊர்ந்தானிடை - செலுத்துவோளிடத்துக் (காட்சி

யளவையினுலேயே அறியப்படும்.)

37. The fruit of virtue need not be described in books; it

may be

inferred from seeing the bearer of a palankeen and the rider therein.

அ. வீழ்நாள் படாஅமை நன்றாக ஸஃதாருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்.

(பரி-ஞா.) எ-து.—செய்யாது கழியு நானுளவாகாமல் ஒருவன் அறத்

தைச் செய்யுமாயின், அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும்

வழியை வாராம லடைக்குங் கல்லாம், எ-று.

ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை விணையு முள்ள துணையும் உயிர்

யாக்கையோடும் கூடினின் றவ்விணைள திருவகைப் பயணையு நுகருமாக

லான், அஞ்சான்முழுவதும் வாழ்நா ளெனப்பட்டது. குற்றங்கள் ஐந்தாவன

அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன. இவற்றை வட

நாலார் பஞ்சக்ஞிலேச மென்ப, விலையிரண்டாவன ஈல்வினை திவினையென்

ச-ம். அதி. அறன்வலியு ருத்தல்.

க்கு /

4)

பன. பயனிரண்டாவன இன்பங்குன்பமென்பன. இதனுன் அறம் வீடு பயக்

குமென்பது கூறப்பட்டது.

(தெ . ப-ஞா.)—ஒருவன்—, வீழ்நாள் - (செய்யாமற்) கழியு

நாள், படாமை - உண்டாகாமல், நன்று - தருமத்தை, ஆற்றின்-

செய்வானுயின், அஃது-அச்செய்கையானது, வாழ்நாள் -

(அவன் சரீரத்தோடுகூடி) வாழுங்களது, வழி - (வரும்) வழியை, அடைக் கும் கல்-(வராமல்) அடைக்குங்கல்லாம்.

38. If one allows no day to pass without some good being done,
his conduct will be a stone to block up the passage to other births.

கூ. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில.

(பரி-ரா .) எ-து,—இல்லறத்தோடு பொருங்கி வருவதே இன்பமாவ

து; அதனேடு பொருங்தாது வருவன் வெல்லாம் இன்பமாயினுங் துன்பத்தி

ஷிடத்த; அதுவேயுமன்றிப் புகழு முடைய வல்ல, எ-று.

ஆஹருபு ஈண் டுனிகழ்ச்சிக்கண் வந்தது. “தாங்குகையா ஞேங்கு

நடைய” என் புழிப்போல, இன்பம் காமதுகர்ச்சி. அஃதாவது காமத்துப்

பாலின் முதற்கட் சொல்லுவது. இன்பத்துப் புறமெனவே துன்பமாயிற்று.

பாவத்தான் வரும் பிறனில் விழைவுமுதலாயின அக்கணத்துள் இன்ப

மாய்த் தோன்றும் ஆயினும் பின்துன்பமாய் விளைதலின் புறத்தவென்றூர்.

அறத்தோடு வாராதனபுகழும் இல எனவே, வருவது புகழுமுடைத்து என்

பது பெற்றும். இதனால் அறஞ்செய்வாரோ இம்மையின்ப மும் புகழும் எய்

துவர் என்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரா.) —அறத்தான் - இல்லறத்தோடு பொருங்கி, வரு

வதே - வருமின்பமே, இன்பம் - இன்பமாகும்; மற்று எல்லாம்
 அதனேடு பொருங்தாது வருவனவெல்லாம்
 (இன்பமாயினும்),
 புறத்த-துன்பத்துட் சேர்வனவாம்; (அதுவுமல்லாமல்)
 புகழும்-
 புகழையும், இல - உடையனவல்ல.
 39. That pleasure which flows from domestic virtue is pleasure;
 all else is not pleasure, and it is without praise.

க0. செயற்பால தோரு மறனே யொருவற்
 குயற்பால தோரும் பழி.
 (பரி-ஞா.) எ-து,-ஒருவனுக்குச் செய்தற் பான்மையது
 நல்விளையே;
 ஒழிதற் பான்மையது தீவிளையே, எ-று.
 ஒருமென்பன இரண்டிம் அசை: தேற்றேகாரம் பின்னுங்
 கூட்டப்பட்
 டு. பழிக்கப் படுவதனைப் பழியென்றார். இதனாற்செய்வதும்
 ஒழிவதும்
 சியமிக்கப்பட்டன.
 (தெ-ப-ஞா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு,
 செயல்பாலது-
 செய்தலாகிய தன்மையையுடையது, அமனே
 நல்விளையே:

உயல்பாலது - ஒழிதலாகிய தன்மையையுடையது, பழி (ஏ)-தீவினையே.

40. That is virtue which each ought to do, and that is vice which each should shun.

இல்லறவியல்

நு-ம். அதி-இல்வாழ்க்கை.

அஃதாவது இல்லாரோடு கூடி வாழ்தலினது சிறப்பு. இன்னிலே அற ஞசெய்தற் குரிய இருவகை ஸ்லையுள் முதலாதலின், இஃதறன்வலி யுறுத தலின் பின் வைக்கப்பட்டது.

க. இல்வாழ்வா என்பா னியல்புடைய மூவர்க்கு நல்லர்த்தி னின்ற துணை.

(பா-ஞா.) எ-து,—இல்லறத்தோடு கூடி வாழ்வானென்று சொல்லப் படுவான் அற வியல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர்செல்லும் நல்லொ மூக்கநெறிக்கண் னிலைபெற்ற துணையாம், எ-று.

இல்லென்ப தாகுபெயர். என்பானெனச் செயப்படுபொருள் வினை முதல்போலக் கூறப்பட்டது. ஏனைய மூவராவார், ஆசாரிய னிடத்தி னின் ஞேதலும் விரதங் காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டுத் தீயொடு வனத்தின்கட்சென்று மஜையாள் வழிபடத் தவஞ் செய்யு ம் ஒழுக்கத்தானும், முற்றத் துறங்கயோக வொழுக்கத்தானும் என இவர். இவருள் முன்னை யிருவகையும் பிறர்மத மேற்கொண்டு கூறினார். இவ ரிவ் வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும் அச்செலவிற்குப் பசிநோய் குளிர்முதலியவற்றுன் இடையூறுவராமல் உண்டியும் மருந்தும் உறையுனு முதலிய உதவி அவ்வவ நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான், நல்லாற் றினின்ற துணையென்றார்.

(தெ-ப-ா.)—இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவோன், இயல்பு உடைய - (துறவறத்) தன்மையையுடைய, மூவர்க்கும் - (மற்றை) மூவர்க்கும், நல் ஆற்றில் - (அவரது) நல் (ஒழுக்க) வழிகளில், நின்ற - நிலைபெற்ற, துணை - துணையாவான்.

41. He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

உ. துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் துணை.

(பி-ா.) எ-து, —கனைக ஞனவரால் துறக்கப் பட்டார்க்கும் நல் கூரந்தார்க்கும் ஒருவரு மின்றித் தன்பால்வங் திறந்தார்க்கும் இல்வாழ் வானென்று சொல்லப் படுவான் துணை, எ-று.

துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் கனைகணையின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க் குணவுழுதலிய கொடுத்தலானும், இறங் ரு-ம். அதி. இல்வாழ்க்கை.

உக

21

தார்க்கு நீர்க்கடன்முதலிய செய்து நல்லுலகின்கட் செலுத்தலானும் துணையென்றார். இகவ யிரண்டுபாட்டானும் இன்னிலை யெல்லா ஏபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—துறந்தார்க்கும் - (ஆதார மான்வராலே) விடப்பட்டோர்க்கும், துவ்வாதவர்க்கும் - வறுமைப்பட்டவர்க்கும், இறந்தார்க்கும் - (ஒருவரு மில்லாமல் வங்து) இறந்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென்று சொல்லப் படுவோனே, துணை - துணையாவன்.

42. He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

ஊ. தென்புலத்தார் தெய்வம் விருங்தொக்க றுனென்றாங் கைம்புலத்தா ஞேம்ப நலை.

(பரி-ஈ.) எ-து,-பிதிரர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தானென் ருசோல்லப்பட்ட ஐந்திடத்துஞ் செய்யும் அறநெறியை வழுவாமத் செய் தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம், எ-று.

பிதிரராவர் படைப்புக் காலத் தயஞ்சு படைக்கப் பட்டதோர் கட வுட்சாதி, அவர்க்கிடங் தென்றிசை யாகவின் தென்புலத்தா மான்றூர். தெ ய்வெமென்பது சாதி யொருமை. விருந்தென்பது புதுமை. அஃப், தீண்டாகு பெயராய்ப் புகியராய் வந்தார்மேல் ரின்றது. அவர் இருவகையர், பன்டறிவுன்மையிற் குறித்து வந்தாரும், அஃபின்மையிற் குறியாது வந்தாரு மென. ஒக்கல் - சுற்றம். எல்லா அறங்களும் தானுள்ளுய் நின்று செய் யவேண்டுதலின் தன்னை யே ரம்பலும் அறனுயிற்று. என்ற என்பது விகார மாயிற்று. ஆங்கு அஸை. ஐவகையும் அறஞ்செய்தத் கிடஞகவின் ஜம்புல மென்றூர். அரசனுக் கிறைப்பொருள் ஆறி லொன்றுயிற்று இவ்வைம்புலத் திற்கும் ஐந்து கூறுவேண்டுதலான் என்பதறிக.

(தெ-ப-ஈ.)—தென்புலத்தார் - பிதிரரும், தெய்வம்-தே வரும், விருந்து - அதிதியரும், ஒக்கல் - சுற்றத்தாரும், தான்- தானும், என்ற - என்றுசோல்லப்பட்ட, ஜம்புலத்து - ஐந்திட த்துஞ் செயப்படுகின்ற, ஆறு - (அற) வழியை, ஜம்பல்-வழுவா மற்செய்தல், தலை - (இல்வாழ்வானுக்குச்) சிறப்புடையஅறமாம்.

43. The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations, and himself.

ச. பழியஞ்சிப் பாத்து னுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்னான்று மில்.

(பரி-ஈ.) எ-து,-பொருள் செய்யுக்காற் பாவத்திற் கஞ்சியட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினர்க்கும் தென்புலத்தார் முத விய நால்வர்க்கும் பகுத்துத் தானுண்டலை ஒருவளில்வாழ்க்கை உடைத்தா யின்,அவள்வழி யுலகத் தெஞ்னான்றும்

விற்றல்லது இறத்தவில்லை,எ-று.

பாவத்தான் வந்த பிறன்பொருளைப் பகுத்துண்ணின்,

அறம் பொரு

ஞடியார் மேலும், பாவங் தன்மேலுமாய் நின்று வழியெஞ்சம் ஆகவின்

பழியஞ்சி யென்றார். வாழ்வான துடைமை வாழ்க்கைமே வேற்றப் பட்டது.

(தெ-ப-ா.)—(பொருள் சம்பாதிக்கும்போது) பழி-பாவ

த்துக்கு, அஞ்சி - பயப்பட்டுச் (சம்பாதித்து), பாத்து - (அப்

பொருளை முன்சொல்லப்பட்ட பதின்மர்களுக்கும்) பங்கிட்டு,

ஊண் - (தான்) உண் ஊதலை, வாழ்க்கை - (ஒருவனது) இல்வா

ழக்கையானது, உடைத்து ஆயின் - உடையதானால், வழி - (அவ

னது) சந்தகியானது, எஞ்சல் - குறைதல், எஞ்சுரான்றும் - எங்

நாஞும், இல் - இல்லை.

44. His descendants shall never fail who, living in the domestic

state, fears vice (in the acquisition of property) and shares his food

(with others.)

— —

ஏ. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது.

(பரி-ா.) எ-து,—ஒருவன் இல்வாழ்க்கை தன்துணைவிமேற் செய்யத்

தகும் அன்பினையும் பிறர்க்குப் பகுத்துண்ட லாகிய
அறத்தினையும் உடை
த்தாயின், அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனுமாம், எ-து.
நிர னிறை இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சொன்

ரூகாதவழி இல்
லறங் கடைபோகாமையின் அன்புடைமை
பண்பாபிற்று. அறனுடைமை பய
ஞிற்று. இவை மூன்று பாட்டானும் இன்னிலையி னின்றூன்
அறஞ்செய்யு

மாறு கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—இல்வாழ்க்கை - (ஒருவனது)
இல்வாழ்க்

கையானது, அன்பும் - (தன்மஜையாளிடத்துச்
செய்யத்தகும்)

அன்பினையும், அறனும் - (பிறர்க்குப்
பகுத்துண்ணுதலாகிய)

அறத்தினையும், உடைத்தாயின் - உடையதானால், அது
- அவ் . வுடைமையானது, (அவ்வில்வாழ்க்கைக்கு),
பயனும் - பிரயோசனமும் ஆம்.
பண்பும்-குணமும்,

45. If the married life possess love and virtue, those will
be both .
its duty and reward.

கா. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற்
புறத்தாற்றிற்

போலூப்புப் பெறுவ தெவன்.

(பரி-ா-.) எ-து,—ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின்
வழியே செ
ஊத்துவனையின், அவன் அதற்குப் புறமாகிய கெறியிற்போய்ப்
பெறும்பயன்

யாது, எ-று.

அறத்தாரொன்பது பழிஅஞ்சிப் பகுத்துண்டலும்

அன்புடைமையு மெ

ன மேற்கொல்லிய ஆறு. புறத்தாறு இல்லை

விட்டுவளத்துக்கெல்லுமிலை. அங்

நிலையின் இது பயனுடைத் தென்பார் போய்ப் பெறுவ
தெவனென்றார்.

ஞ.ம். அநி. இல்வாழ்க்கை.

உங்

23

(தெ-ப-ா.)—(ஒருவன்) இல் வாழ்க்கை - இல் வாழ்க்கை
யை, அறத்து ஆற்றின் - தருமத்தின்வழியில், ஆற்றின் - செலுத்
துவானுயின், புறத்து ஆற்றில் - (அவன் அதற்குப்) புறமாகிய
வழியிலே, போய் - சென்று, பெறுவது - பெறுமபயன், எவன்-
யாது.

46. What will he who lives virtuously in the domestic state gain
by going into the other, (ascetic.) state?

ஏ. இயல்பினு னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாங் தலை.

(பா-ா.) எ-து,—இல்வாழ்க்கைக்க னின்று அதற்குரிய
இயல்போடு கூடிவாழ்பவ னென்று சொல்லப் படுவான் புலன்களை விட
முயல்வா ரொல்லாருள்ளு மிக்கவன், எ-று.

முற்றத் தாறந்தவர் விட்டுமையின், முயல்வா ரொன்றது
ஆன்றுகிலையி னின்றுரை ; அங்கிலைதான் பலவகைப்படுதலின் ளெல்லா
ருள்ளுமெனவும் முயலாதுவத்துப் பயனெய்துதலின் தலையெனவுங்

கூறினார்.

(தெ-ப-ா.)—இல்வாழ்க்கை -

இல்வாழ்க்கையிலேனின்று, இயல்பினான் - (அதற்குரிய) இயல்போடுகூடி, வாழ்பவன் என் பான் - வாழ்பவனென்று சொல்லப்படுவோன், முயல்வாருள் எல்லாம் - (ஐம்புலங்களைச் சொல்லாத முயற்சிசெய்வா கொல்லாருள்ளும், தலை - மேற்பட்டவனுவான்.

47. Among all those who labor (for future happiness) he is greatest who lives well in the household state.

அ. ஆற்றினெழுக்கி யறணிமுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னேன்மை யுடைத்து.

(பரி-ா.) எ-து,—தவஞ் செய்வாராயுங் தத்த னெறியின்கண் ஒழு கப்பண்ணித் தானுங் தன்னரத்திற் ரவரூத இல்வாழ்க்கை அத்தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து, எ-று.

பசி முதலிய இடையூறு நீக்கலின் ஆற்றினெழுக்கி யென்றார். நோற்பா ரொன்பதாகுபெயர். நோற்பார் நிலைக்கு அவர் தம்மையுற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோற் பிற்காயுற்ற நோயும் பொறுத்தல் இன்மையின் நோற்பாரி னேன்மை யுடைத்தென்றார்.

(தெ-ப-ா.)—(தவஞ்செய்வோராயும்)

ஆற்றின்-(தமது) வழியில், ஒழுக்கி - நடத்தி, அறன் - (தானுந்தன்) அறத்தினின் ரும், இழுக்கா - தவரூத, இல்வாழ்க்கை - இல்வாழ்க்கையான்து, நோற்பாரின் - அத்தவஞ் செய்வாரது நிலையினும், நோன்மை- பொறுமையை, உடைத்து - உடையதாம்.

48. The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

கூ. அறவென்னப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி என்று.

(பரி-ரோ.) எது,—இருவகை யறத்தினும் நால்களான் அற ஜென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட தில்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோ எனின் அதுவும் பிறஞ்சு பழிக்கப் படுவதில்லையாயின் அவ் வில்வாழ்க்கையோ டொருதன்மைத்தாக என்று, எ-று.

ஏகாரம் பிரிவிலைக்கண் வந்தது. இதனாற் பிரிக்கப்பட்டது துறவற மாகவின், அஃதென்னுஞ் சுட்டுப்பெயர் அதன்மேனின்றது. பிறன் பழிப் பதென்றது கூடா வொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒருத்தடக்கவல்ல அருமை யுடைத்தாய் வழியே. அவற்றை ஒருக்கவேண்டாது ஜம்பில் இன்பங்க எராத்துய்க்கு மேன்மை யுடைய இல்வாழ்க்கையோடு அறமென் வொருங்கெண்ணப் படுவதென்றவா ருபிற்று. இவை நான்குபாட்டானும் இன்னிலையே பயனுடைத்தென இதன் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—(இருவகை யறங்களுள்) அறன் எனப்பட்டது - (நால்களால்) அறவென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, இல்வாழ்க்கையே—, (மற்றைத் துறவறமோவென்றால்) அஃதும் - அதுவும், பிறன்பழிப்பது - பிறஞ்சு பழிக்கப்படுவதை, இல்லையின் - உடைத்தாகாம விருந்தால், நன்று - (அவ் வில்வாழ்க்கையோடு ஒரு தன்மையதாக) நன்றாம்.

49. The marriage-state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

கூ. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுங் தெய்வத்துள் வைக்கப் படும்.

(பரி-ரோ.) எ-து,—இல்லறத்தோடு கூடிவாழு மியல்பினால் வையத் தின்கண் வாழ்பவன் வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருளொருவனுக வைத்து நன்கு மதிக்கப்படும், எ-று.

பின்தேவனும் அவ்வறப்பய னுகர்த லொரு தலையாகவின்,

தெய்வத்துள் வைக்கப்படும் என்றார். இதனால் இன்னிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப்பயன் புகழ், அதனையிருதிக்கட்டுறப்.

(தெ-ப-ரா.)—வாழ்வு ஆங்கு - இல்லறத்தோடு கூடி வாழுமியல்பினால், வையத்துள் - மண்ணுலகத்துள், வாழ்வாவன்—, (மண்ணுலகத்தானேயாயினும்), வான் உறையும் - விண்ணுலகத்திலிருக்கின்ற, தெய்வத்துள் - தேவருள், வைக்கப்படும் - (ஒருவ ஞக) வைத்து மதிக்கப்படுவான்.

50. He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the gods who dwell in heaven.

சூ-ம். அதி. வாழ்க்கைத்துணைநலம்.

உஞ்

25

சூ-ம். அதி—வாழ்க்கைத்துணைநலம்.

அஃதாவது அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. அதிகாரமுறைமையும் இதனுடே விளங்கும்.

க. மனைத்தக்க மாண்புடைய ஸாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(பரி-ரா.) எ-து,—மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்ஸீக் கொண்டவனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கை யையுடையாள் அதற்குத்துணை, எ-று.

நற்குணங்களாவன—துறந்தார்ப்பேணலும், விருந்தயர்தலும், வறியார் மாட்டருளுடைமையு முதலாயின. நற்செய்கைகளாவன—வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களறிந்து கடைப்பிடித்தலும், அட்டித்திருமில் வன் மையும், ஒப்புரவு செய்தலு முதலாயின. வருவாய்க்குத்தக்க வாழ்க்கை யாவது—முதலீயறிந் ததற்கிடையை

வழித்தல். இதனான் ஹவ்விரண்டுனன் மையுஞ் சிறந்தனவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—மனைத்தக்க மாண் பு உடையள் ஆகி - இல்லறத்துக்குத்தக்க நற்குண நற்செய்கைகளை யுடையவளாகி, தன்கொண்டான் - தன்னைக்கொண்டவனது, வளம் தக்காள் வர முக்கை - வரவுக்குத்தக்குந்த வாழ்க்கையையுடையவள், துணை - (அவ்வில்லறத்துக்குத் துணையாவாள்.

51. She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

2. மனைமாட்சி யில்லாள்க னில்லாயின் வாழ்க்கை மெனைமாட்சித் தாயினு மில்.

(பரி - ஸா.) எ-து, - மனையறத்திற்குத்தக் க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத் தில்லையாயின், அவ்வில்லாழ்க்கை செல்வத்தான் எத் துணை மாட்சிமைத்தாயினும் அஃதுடைத்தன்று, எ-து. இல்லையென்றார், பயன்படாமையின்.

(தெ-ப-ஸா.)—மனைமாட்சி - இல்லறத்துக்குத்தகுந்த நற்குணநற்செய்கைகள், இல்லாள்கள் - (ஒருவனது) மனையாளிடத்து, இல் ஆயின் - இல்லை ஆயின், வாழ்க்கை - அவ்வில்லாழ்க் கையானது, எனைமாட்சித்து ஆயினும் - (செல்வத்தால்) எவ்வளவு பெருமையை உடையதாயினும், இல் - அப்பெருமையை உடையதன்று.

52. If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

ஈ. இல்லதெ னில்லவண் மாண்பானு ஹள்ளதெ னில்லவண் மாணக்கடை.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக் கில்லாள் நற்குண நற்செய்கையள் ஆயி னக்கால் இல்லாதது யாது? அவள் அன்ன எல்லாக்கால் உள்ளது யாது? எ-று.

மாண்பெனக் குணத்தின்பெயர் குணியின்மே னின்றது. இவை யிர ன்டு பாட்டானும் இல்லாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே பிறவல்ல என்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—(ஒருவனுக்கு) இல்லவள் - மனையாள், மாண்பு ஆனால் - நற்குண நற்செய்கை யுள்ளவளாயிருந்தால், இல்லது - இல்லாதபொருள், என் - யாது? இல்லவள் - அம் மனையாள், மாணுக்கடை - அப்படிப்பட்டவ ளாகாதிருந்தால், உள்ளது - உள்ளபொருள், என் - யாது?

53. If his wife be eminent (in virtue) what does (that man) not possess? If she be devoid of it, what does (he) possess?

ச. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுங் திண்மையுண் டாகப் பெறின்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனெனய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம் பட்ட பொருள்கள் யாவையுள்? அவண்மாட்டுக் கற்பென்னுங் கலங்கா நிலைமை யுண்டாகப் பெறின், எ-று.

கற்புடையாள்போல அறமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின் மையின் யாவுளவென்றார். இதனாற் கற்புலைத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—கற்பு என்னும் திண்மை-கற்பென்னுங் கலங்காநிலைமை, உண்டு ஆக பெறின் - உண்டா யிருக்கப்பெற்றால், பெண்ணின்-மனையாளினும், பெருந்தக்க - உயர்வாகிய பொருள்கள், யா - எவை, உள் - இருக்கின்றன.

54. What is more excellent than a wife, if she possess the stability of chastity?

நு. தெய்வங் தொழுான்களுக்கு கொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யுமாயே.

(பரி-ஞா.) எ-து, — பிறதெய்வங் தொழுாது தன் தெய்வமாகிய கொழு

நனைத் தொழுானின்று துயிலெழுவாள் பெய்யென்றுசொல்ல மழை பெய்

யும், எ-று.

தெய்வங் தொழுதற்கு மனங்கெளிவது துயிலெழுங் காலத்தாகவின்,

தொழுதெழுவாளன்றார். தொழுானின் ரெண்பது தொழுதெனத்திரிச்து

நின்றது. தெய்வங்தா னேவல்செய்யு மென்பதாம். இதனாற் கற்புடையவ

எது ஆற்றல் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தெய்வம் - (பிற) தெய்வத்தை, தொழுாள்-

வணங்காளாகி, கொழுநன் - (தன்கெய்வமாகிய) கணவனை, தொ

ழுது - வணங்காங்கின்று, எழுவாள் - (நித்திகாவிட்டு) எழுந்

கூ-ம். அநி. வாழ்க்கைத் துணைநலம்.

உங் ~~ஏ~~ திருப்பவன், பெய் என - பெய்யென்றுசொல்ல, மழை - மழை யானது, பெய்யும்—.

55. If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

ஈ. தூங்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(பரி-ஞா.) எ-து, — கற்பினின்றும் வழுவாமற் றன்னைக்காத்து, தன் னைக் கொண்டவனையும் உண்டிமுதலியவற்றுற் பேணி, இருவர்மாட்டு

நன்மையமெந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண
நற்செய்கைகளிலும் கடைப்பிடி யுடையாளே பெண்ணுவாள், எ-து.

தன்மாட்டுப் புகழாவது வாழுமூர் கற்பாற் றன்னைப்புகழ்வது.
சோர்வு - மறவி. இதனும் றற்புகழ்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தன்காத்து - (கற்பினின் றும்
வழுவாமல்) தன்னைக் காப்பாற்றிக்கொண்டு,
தன்கொண்டான்பேணி - தன்னைக்கொண்டவனையும்
(உண்டிமுதலானவற்றூல்) உபசரித்து, தகைசான்ற -
(தம்மிருவரிடத்தும்) நன்மையமெந்த, சொற்காத்து -
புகழை (நீங்காமற்) காப்பாற்றி, சோர்விலாள் - (முன்சொ
ல்லப்பட்ட) நற்குண நற்செய்கைகளிலும் (மறவி)
இல்லாதவளே, பெண் - பெண்ணுவாள்.

56. She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

எ. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.

(பி - ஞா.) எ-து,—மகளினாத் தலைவர் சிறையாற்காக்குங்
காவ வென்ன பயனைச்செய்யும்? அவர் தமது நிறையாற் காக்குங்
காவலே தலையாய காவல், எ-து.

சிறை—மதிலும் வாயில் காவலு முதலாயின. சிறை—நெஞ்சைக்
கற் புநெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக்காவ வில்வழி
யேனைச் சிறைக்காவலாற் பயனில்லை யென்பார், நிறைகாக்குங்
காப்பேதலை யென் ரூர் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனும்
றற்காத்தற்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—மகளிர் - பெண்களை, சிறை -
காவலினுலே, காக்கும் - (தலைவர்) காக்கும், காப்பு -
காவலானது, எவன் செய்யும் - என்ன
பிரயோசனத்தைச்செய்யும், நிறை - கற் பெண்ணும்
குணத்தினுல், காக்கும் - (அப்பெண்கள்) காக்கும், காப்பே -
காவலே, தலை - முதன்மையான காவல்.

57. What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.

28 மூ

சு.ம். அதி. வாழ்க்கைத்துணைலம்.

அ. பெற்றூற் பெறிற்பெறுவர் பெண்டிரப் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு மூலகு.

(பரி-ஈ.) எ-து,—பெண்டிர் தம்மை யெய்தியகணவனை வழிபடுதல் பெறுவராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ் சிறப்பி சீஸப்பெறுவர், எ-று.

வழிபடுதலென்பது சொல்லவெச்சம். இதனாற் நற்காண்டாற் பேணியமகளிர் புத்தேளிராற் பேணப்படுவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பெண்டிர் - மனைவியர், பெற்றூன் - (தம் மைக்) கொண்டகணவனை, பெறின் - (பூசித்தல்) பெறுவராயின், புத்தேளிர் - தேவர், வாழும் - வாழ்தற்கிடமாகிய, உலகு-உலகத்

தில், பெருஞ்சிறப்பு - (அவரால் செய்யப்படும்) பெரியசிறப்பினை,
பெறுவர்—.

58. If women shew reverence to their husbands, they will obtain

great excellence in the world where the gods flourish.

கூ. புகழ்பூரிங் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் னேறுபோற் பிடு நடை.

(பரி-ஈ.) எ-து,—புகழை விரும்பிய இல்லானை யில்லாதார்க் கில்லை,

தம்மை யிகழ்ந்துகொக்கும் பகைவர்முன் சிங்கவேறுபோ
நடக்கும் பெரு

மிதநடை, எ-று.

புரிந்தவென்னும் பெயரொச்சத் தகரம் விகாரத்தாற் ரூக்கது.
பெரு

மித முடையாலுக்குச் சிங்கவேறு நடையா னுவமமாகலின்,
ஏறுபோலென்

ஞர். இதனுற் றகைசான்ற சொற்காவாவழிப் படிங்குற்றங்
கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—புகழ் - கீர்த்தியை, புரிந்த -
விரும்பிய, இல்-

மனையாளை, இலோர்க்கு - இல்லாதவர்க்கு,
இகழ்வார்முன்-(தம்

மை) யிகழ்ந்துபேசும் பகைவர்முன், ஏறுபோல் -
ஆண்சிங்கம்

போனும், பீடுநடை - பெருமிதநடை, இல்லை-இலது.

59. The man whose wife seeks not the praise (of chastity)
cannot

walk with lion-like stately step, before those who revile him.

கா. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல னன்மக்கட் பேறு.

(பரி-ா.) எ-து,—ஒருவர்க்கு நன்மையென்று சொல்லுவர் அறிந்

தோர் மனையாளது நற்குணநற்செய்கைகளை; அவை தமக்கு நல்ல
அன்றைகல

மென்று சொல்லுவர் நல்ல புதல்வகைப் பெறுதலை, எ-று.

அறிந்தோரொன்பது எஞ்சின்றது. மற்று - அசைந்தை.
இதனால் வாழ்

க்கைத்துணைக் காவதோர் அணிகலங்கூறி, வருகின்ற
அதிகாரத்திற்குத்

தோற்றுவாய் செய்யப்பட்டது.

(தெ-ப-ா.)—மனை - மனையாளது, மாட்சி -
நற்குணங்கள்

செய்கைகளை, மங்கலம் - (இருவனுக்கு) நன்மை(யாம்,)
என்பது

எ-ம். அதி. புதல்வரைப்பெறுதல்.

உக 27

என்றுசொல்லுவார்; நல்மக்கள்பேறு - நல்லபுதல்வரைப்
பெறு
தலை, அதன் - அவற்றிற்கு, நல் கலன் - நல்ல ஆபரணம்,
(என் ப) - என்று சொல்லுவார்.

60. The excellence of a wife is the good of her husband ; and
good children are the jewels of that goodness.

எ-ம். அதி—புதல்வரைப்பெறுதல்.

அஃதாவது இருபிறப்பாளர் மூவரானும், இயல்பாக
இறுக்கப்படுவது கடன்மூன்றானுள் முனிவர் கடன் கேள்வியானும்,
தேவர்கடன் வேள்வியா னும், தென்புலத்தார்கடன் புதல்வரைப்
பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின்,
அக்கடனிறுத்தற்பொருட்டு நன்மக்களைப்பெறுதல். அதிகாரமுறைமை
மேலே பெறப்பட்டது.

க. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்டபே றல்ல பிற

(பரி-ா.) எ-து,—இருவன் பெறும் பேறுகளுள் அறிய
வேண்டுவன அறிதற்குரிய மக்களைப்பெறுதல் அல்லது பிறபேறுகளை

யாமதிப்பதில்லை, எ-து.

அறிவுதென்பது அறிதலீச்செய்வதென அத்தொழின்மே ணின்றது. காரணமாகிய உரிமை காரியமாகிய அறிதலீப்பயன்தே விடுமாதலான், அத் தலைவுபற்றி அறிந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். அறிவுறிந்த என்ற வதனான் மக்களென்னும்பெயர் பெண் ஞேழித்துளின்றது. இதனாற் புதல் வர்ப்பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.

(தொ-ப-ா.)—பெறும் அவற்றுள் - (ஒருவன்) பெறும் பேறுகளுள், அறிவுஅறிந்த - அறியவேண்டுமைவகளை அறிதற்குரிய, மக்கள் பேறு அல்லது-புதல்வரைப் பெறுதலீஅல்லது, பிற-மற் றைப்பேறுகளை, யாம் - நாம், அறிவுது இல்லை - மதிப்பதில்லை.

61. Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

2. எழுபிறப்புங் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

(பரி-ா.) எ-து,—வினைவயத்தாற் பிறக்கும் பிறப் பேழின்கண்ணும் ஒருவணைத் துன்பங்கள் சென்றடையா, பிறாற் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவனுயின், எ-து. அவன் தீவினை வளர்தாது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவனுயின் என்றவாரூயித்து. பிறப்பேழாவன் “ஊர்வ பதினெண்ணு மொன்பது மானுட, நீர்ப்பறவை நாற்காலோர் பப் பத்தாஞ் - சீரிய, பந்தமாங் தேவர் பதினை லயன்படைத்த, தாவரநா லீக்கு,” தங்கத்தாயர்தீவினை தேய்தற்பொருட்

வந்தமில்லீர்த்
டவரை நோக் ||

இப் புதல்வர்செய்யுங் தானதருமங்கட் கவர் நற்குணை
காரணமாகவின்,

பண்பென்னுங் காரணப்பெயர் காரியத்தின்மேனின்றது.

(தெ-ப-ா.)—பழிப்பிறங்கா - (பிறரால்)

பழிக்கப்படாத,

பண்பு உடைய - நற்குணைகளையுடைய, மக்கள்பெறின் -

புதல்வ

ரைப் பெறுவானுயின், எழுபிறப்பும் - (விளைவசத்தினால்
உண்

டாகிற) எழுவகைப்பட்ட பிறப்பிலும், தீயவை -
துன்பங்கள்,

திண்டா - அடையாவாம்.

62. The evils of the seven births shall not touch those who
obtain

children of a good disposition, free from vice.

ஈ. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் விளையான் வரும்.

(பரி - ளா.) எ-து,—தம்புதல்வராத் தம்பொருளென்று
சொல்லுவர்

அறிந்தோர்; அப்புதல்வர் செய்தபொருள் தம்மைநோக்கி அவர் செய்ய
ஙல்

விளையானே தம்பால்வரும் ஆதலான், எ-து.

தந்தம் விளையென்பழித் தொக்குஙின்ற ஆரும் வேற்றுமை
“முருக

நது குறிஞ்சிலம்” என் புழிப்போல, உரிமைப்பொருட்கண்வந்தது.
பொ

ருள்செய்தமக்களைப் பொருளென உபசரித்தார். இவை

மிரண்டுபாட்டா

ஆம் நன்மக்களைப் பெற்றுர் பெறு மறுமைப்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தம்மக்கள் - தம்முடைய புதல்வரை,
தம்

பொருள் - தம்முடைய பொருள்கள், என்ப - என்று
சொல்லு

வர், (அறிக்தோர்); அவர்பொருள் - அப்புதல்வர்
சம்பாதித்த

பொருள்கள், தம்தம் விணையான் - தம்மைக்குறித்து
அவர்செய்

யும் கல்வினையினாலே, வரும் - (தம்மிடத்து) உண்டாகும்,
(ஆத
லால்.)

63. Men will call their sons their wealth, because it flows to
them

through the deeds which they (sons) perform on their behalf.

ச. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.

(பரி - ளா.) எ-து,—சுவையான் அமிழ்தத்தினு மிகவினிமை
யுடைத்

து, தம்மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு, எ-று.

சிறுகையான் அளாவலாவது “இட்டுக் தொட்டுக் கவ்வியுங்
துமுந்து,

நெய்யுடையடிசின் மெய்ப்பட விதிர்த்தல்.”

(தெ-ப-ளா.)—தம்மக்கள் - தம்முடையமக்களது,
சிறுகை-

சிறியகைகளால், அளாவிய - அளையப்பட்ட, கூழ் -
சோறுனது,

அமிழ்தினும் - (சுவையினால்மிகுந்த) அமிர்தத்தினும்,

ஆற்றலி

னிது - மிகவும் இனிமையையுடையதாம்.

64. The rice in which the little hand of their children has dabbled

will be far sweeter (to the parent) than ambrosia.

எ-ம். அ. புதல்வரைப்பெறுதல்.

நக
31

ஞ. மக்கண்மெய் தீண்ட லூடற்கின்ப மற்றவர் சொற்கேட்ட வின்பஞ்சுசெவிக்கு.

(பரி-ஈ.) எ-து, — ஒருவன் மெய்க்கின்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கின்பமாவது அவரது சொல்லைக்கேட்டல், எ-து.

மற்று-வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லேதுன்றி அவர் கற்றறி வடையராய்ச் சொல்லுஞ்சொல்லும் இன்பமாகவிள், பொதுப்படச் சொல்லென்றார். தீண்டல் கேட்டலென்றுங் காரணப் பெயர்கள் ஈண்டுக் காரி யங்களின்மே வின்றன.

(தெ-ப-ஈ.)— உடற்கு (ஒருவனது) உடம்புக்கு, இன்பம்- இன்பமாவது, மக்கள்- மக்களது, மெய் - உடம்பை, தீண்டல்தொடுதல்; செவிக்கு - (அவனது) காதுக்கு, இன்பம் - இன்ப மாவது, அவர் - அவரது, சொல் - சொற்களை, கேட்டல் - கேட்குதல்.

65. The touch of children give pleasure to the body and the hearing of their words, pleasure to the ear.

ஈ. குழலினிதி யாழினி தென்பதம் மக்கண் மழலைச் சொற் கேளா தவர்.

(பரி-ஈ.) எ-து, — குழலிசையினிது யாழிசையினி தென்று சொல் துவர், தம்புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர், எ-து.

குழல் யாழ் என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றிலு

மழலீச்சொல் இனி தென்பொன்பது குறிப்பெச்சம். இனிமையிருதிபற்றி மழலீச்சொல் லீஸ் சிறப்புவகையானுக் கூறியவாறு. இவை ஆன்றுபாட்டாலும் இம்மைப் பயன்கூறப்பட்டது.

(தெ-ப-ா.) தம்மக்கள் - தம்முடைய புதல்வரது, மழலீச்

சொல் - குதலீச்சொற்களை, கேளாதவர்-கேளாதவர்கள், குழல்-

புள்ளாங் குழலினிசை, இனிது - இன்பந்தருவது, யாழ் - வினை

யினிசை, இனிது - இன்பந்தருவது, என்ப - என்றுசொல்லுவர்.

66. "The pipe is sweet, the lute is sweet," say those who have not

heard the prattle of their own children.

எ. தங்கை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

(பரி-ா.) எ-து,-தங்கை புதல்வனுக்குச் செய்ய நன்மையாவது கற்றூர் அவையத்தின்கண் அவரினு மிக்கிருக்குமாறு கல்வியுடையஞ்சுக்கு தல், எ-று.

பொருளுடைய அக்குதன் முதலியன தான்பம் பயத்தலின், நன்மையாகாவென்பது கருத்து. இதனுற் றங்கை கடன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.) -தங்கை - தகப்பனுனவன், மகற்கு - புதல்வனுக்கு, ஆற்றும்-செய்யத்தகும், நன்றி - நன்மையாவது,

அவையத்து-(கற்றவரது) சபையில், முங்கி இருப்ப- (அவரினும்) மேற்பட்டிருக்க, செயல்-(கல்வியை யுடையவன்) ஆக்குதலாம்.

67. The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

அ. தம்மிற்றம் மக்க எறிவுடைமை மாங்கிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது.

(பரி-ஞ.) எ-து.—தம்மக்களது அறிவுடைமை பெரியசிலத்து மன்னு நின்றவுயிர்கட்டகெல்லாங் தம்மினும் இனிதாம், எ-து.

ஈண்டறிவென்றது இயல்பாகிப அறிவோடு கூடிய கல்வியறிவு. மன்

நுயிளான்றது ஈண் டறிவுடையார்மே வின்றது; அறிவுடைமைகண் டின்

புறுதற்குரியவர் அவராகவின். இதனற் ரங்கதயினும் அவையத்தார் உவப்

பளான்பது கூறப்பட்டது.

(தெ - ப - ஞ.)—தம்மக்கள் - தம்மக்களது, அறிவு உடை

மை - அறிவுடையரா யிருக்கையானது, மாங்கிலத்து - பெரியங்கிலத்

தில், மன் - நிலைபெற்ற, உயிர்க்கு எல்லாம் - மக்களுயிர்க் கெல்

லாம், தம்மின் - தமக் கிண்பங்கருவதினும், இனிது - இனிதா

யிருக்கும்.

68. That their children should possess knowledge is more

pleasing

to all men of this great earth than to themselves.

கூ. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகளைச்
சான்றே வெனக்கேட்ட தாய்.

(பரி-ஞா.) எ-து,—தான் பெற்றபொழுதை மகிழ்ச்சியினு
மிசமகிழும்,

தன்மகளைக் கல்விகேள்விகளால் நிறைந்தானென் நறிவுடையார்
சொல்

லக்கேட்டதாய், எ-து.

கவாளின்கட்கண்ட பொது வுவகையிலும் சால்புடைய
வெனக்கே

ட்ட சிறப்புவகை பெரிதாகவின் பெரிதுவக்கு மெனவும்,
பெண்ணியல்

பாற் ரூஞுக அறியாமையின் கேட்டதா யெனவுங் கூறினார்.
அறிவுடையா

கொன்பது வருவிக்கப்பட்டது, சான்றே வென்றத் குரியவர்
அவராகவின்.

தாயுவகைக் களவுமின்மையின் அஃ் திதனுற் பிரித்துக்
கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—தன் மகளை - தன் புதல்வளை,
சான்றேருள்

என - (கல்விகேள்விகளினுல்) நிறைந்தோவென்று
(அறிவுடை

யோர்) சொல்ல, கேட்ட தாய் - (அதனைக்) கேட்ட
தாயானவள்,

சன்றபொழுதின் - பெற்றகாலத்தினும், பெரிது உவக்கும்
- மிக

மகிழ்வாள்.

69. The mother who hears her son called "a wise man" will
rejoice

more than she did at his birth.

அ-ம். அதி—அன்புடைமை.

நடா

தீர்

க. மகன்றங்கைக் காற்று முதலி யிவன்றங்கை
யென்னேற்றான் கொல்லெல்லூஞ் சொல்.

(பி-ஈ.) எ-து,—கல்வியுடைய கைகிய தங்கைக்கு மகன்
செய்யுங் கைம்மாறுவது தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன்றங்கை
இவளைப் பெறுதற் கென்ன தவஞ்செய்தான்கொல்லோ என்று சொல்லுஞ்
சொல்லை நிகழ்த்துதல், எ-று.

சொல்லென்பது நிகழ்த்துதலாகிய தன்காரணங் தோன்ற
வின்றது. நிகழ்த்துதல் - அங்கனஞ் சொல்ல ஒழுகுதல். இதற்கு
புதல்வன் கடன் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—தங்கைக்கு - (தன்னைக் கல்வி
யுடையவளுக் கிய) தகப்பனுக்கு, மகன்-புதல்வன், ஆற்றும் -
செய்யும், உதவினதிர் கண்றியானது, (கன்னறிவையும்
ஒழுக்கத்தையும் கண்ட வர்) இவன்-இவனது, தங்கை
-தகப்பன், (இவளைப் பெறுதற்கு) என் - என்னதவத்தை,
நோற்றான்கொல் - செய்தானே, என் னும் - என்கிற, சொல் -
சொல்லை, (உண்டாக்குதலாம்.)

70. (So to act) that it may be said "by what
great penance did his father beget him," is the benefit which a son
should render to his father.

அ-ம். அதி—அன்புடைமை.

அஃத ரவது அவ்வாழ்க்கைத் துணியும் புதல்வரு முதலிய
தொடர் புடையார்கட் காதல் உடையனுதல்.

அதிகாரமுறைமயும் இதனுணவினாக கும். இல்லறம் இனிது நடத்தலும் பிறவுயிர்கள்மேல் அருள்பிறத்தலுமான் பின்பயனுதலின் இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத் துணைமேல் அன்பில் வழி இல்லறம் இனிது நடவாமை, “அறவோர்க் களித்தலு மக்தண் ரோம் பறங், தறவோர்க் கெதிர்தலுந்தொல்லோர் சிறப்பின், விருந்ததிர் கோட ஹமிழந்த வென்னை” என்பதனானும், அதனாலருள் பிறத்தல், “அருளென்னு மன்பீன்குழவி” என்பதனானும் அறிக.

க. அன்பிற்கு முன்டோ வடைக்குந்தா மூர்வலர் புங்கணீர் பூச நரும்.

(பரி-ஞா.) எ-து,—அன்பிற்கும் பிறரறியாம வடைத்துவைக்குந்தா முன்தோ? தம்மா ஸன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடை யார் கண்பொழிகின்ற புல்லியகண்ணோ உண்ணின்ற அன்பினேயெல்லா ரும் அறியத்தாற்றும் ஆதலான், எ-து.

உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேலேற் றப்பட்டது. காட்சியளவைக் கெய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படு மென்பதாம். இதனால் அன்பினதுண்மை உணர்த்தப்பட்டது.

(தெ-ப-ஞா.)—ஆர்வலர் - அன்புடையாரது, புல்கண்ணீர்- புல்லிய கண்ணோ, பூசல்தரும் - (அன்பை யாவரும் அறியத்) தூற்றும்; (ஆதலால்), அன்பிற்கும் - அன்பினுக்கும், அடைக்

ஞ

ஶ்ரீ மு. அ-ம். அதி—அன்புடைமை.

கும் - (பிறர் அறியாமல்) அடைத்துவைக்கும், தாழ் - தாழ்ப் பாள், உண்டோ - உள்தோ.

71. Is there any fastening that can shut in love?

Tears of the
affectionate will publish the love that is within.

2. அன்பிலா ரெல்லாங் தமக்குரிய ரன்புடையா
ரொன்பு முரியர் பிறர்க்கு.

(பரி - னா.) எ - து, -அன்பிலாதார் பிறர்க்குப்
பயன்படாமையின்

எல்லாப் பொருளானும் தமக்கேளியர்; அன்புடையார் அவற்றுணே
அன்

மித் தம்முடம்பானும் பிறர்க்குரியர், எ - று.

ஆனாலும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தாற் ஞாக்கன.
என்பு-

ஆகுபெயர். என்புமுரியராதல் தன்னகம் புக்க சூறநடைப்புறவின்
நகுதி

கண் டஞ்சித் துலைபுக்கோன் முதலாயினார்கட் காண்க.

(தெ-ப-னா.) அன்பு இலார் - (உயிர்களிடத்து)

அன்பு இல்

லாதார், (பிறர்க்குப்பயன்படாமையால்) எல்லாம் -
எல்லாப்பொ

ரூள்களாலும், தமக்கு - தமக்கே, உரியர் - உரியவராவார்;
அன்பு

உடையார் - அன்புடையவர், (அவைகளாலே
மாத்திரமல்லாமல்)

என்பும் - (தம்) உடம்பாலும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு,
உரியர்.

உரியவராவார்.

72. Those who are destitute of love appropriate all they
have to
themselves; but those who possess love consider even their
bones to
belong to others.

ஏ. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிரக் கென்போ டியைந்த தொடர்பு.

(பி-ஈ.) எ-து, -பெறுதற்களிய மக்களுயிரக் குடம்போ

உண்டா

இய தொடர்ச்சியினே அன்போடு பொருந்துதற்கு வந்த கெறியின் பய

என்று சொல்லுவர் அறிக்தோர், எ-று.

பிறப்பின தருமை பிறந்த வயிர்கண்மேல் ஏற்றப்பட்டது.

இயைந்த

வென்ப துபசார வழக்கு. வழக்கு-ஆகுபெயர். உடம்போ டியைந்தல்லது

அன்புசெய்ய வாகாமையின், அது செய்தற பொருட் முத்தொடர்ச்சி யுள்

தாயிற்றென்பதாம். ஆகவே, இத்தொடர்ச்சிக்குப்பயன் அன்புடைமை

யென்றுயிற்று.

(தெ-ப-ஈ.) ஆர் உயிர்க்கு - பெறுதற்களிய மனிதருயிரக்கு, என்போடு-உடம்போடு, இயைந்த - உண்டாகிய, தொடர்பு-சம் பந்தத்தை, அன்போடு - அன்புடன், இயைந்த - பொருந்துதற்கு வந்த, வழக்கு - வழியின்பயனுகும், என்ப - என்று (அறிக்தோர்) சொல்லுவர்.

73. They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

ச. அன்பீனு மார்வ முடைமை யதுவினு
நண்பென்னு நாடாச் சிறப்பு.

(பரி-ா.) எ-து,-ஒருவனுக்குத் தொடர்புடையார்மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்ப முடைமையைத்தரும்; அவ்வி ருப்ப முடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரு நண்பென்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத்தரும், எ-று.

உடைமை-உடையனுங் தன்மை. யாவரு நண்பாதல் எல்லாப் பொரு ஞமெய்துதற் கேதுவாகவின், அதனைநாடாச் சிறப்பென்றார்.

(தெ-ப-ா.)—அன்பு - (மனைவிமக்கள் முதலியோரிடத் துச்செய்யும்) அன்பானது, ஆர்வம் உடைமை - (பிறரிடத்தே) ஆசையையுடையனு யிருக்கையை, ஈனும்- (ஒருவனுக்குத்) தரும்; அது - அவ்விருக்கையானது, நண்புளன்னும் - (இவனுக்கு யாவரும்) நட்பினரென்று சொல்லப்படுகிற, நாடாச் சிறப்பு - அளவிறந்தசிறப்பை, ஈனும்-தரும்.

74. Love begets desire : and that (desire) begets the immeasurable excellence of friendship.

இ. அன்புற் றமர்க்க வழக்கென்ப வையகத் தின்புற்றா ரொய்துஞ் சிறப்பு.

(பரி-ா.) எ-து,-அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின்பயன்று சொல்லுவர் அறிக்தோர், இவ்வுலகத்து இல்லாழக்கைக் கணின்று இன்பனுகர்ந்து அதன்மேற் துறக்கத்துச் சென்றெப்தும் பேரின் பத்தினே, எ-று.

வழக்கு-ஆகுபெயர். இல்லாழக்கைக்கணின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடுக்கூடி யின்புற்றார் தாஞ்செய்த வேள்வித்தொழிலாற் றேவராய் ஆண்டும் இன்புறவராகவின், இன்புற்றா ரொய்துஞ் சிறப்பென்றார். தவத்தாற் றுன்புற் றெய்துஞ் துறக்க

இன்பத்தினை ஈண்டும் இன்புற நெய்துதல் அன்பானேஅன்றி இல்லையென்பதாம்.

(தெ-ப-ரா.)—வையகத்து-இவ்வுலகத்தில், இன்பு உற்றூர்- (இல்வாழ்க்கையில்) இன்பத்தை அனுபவித்தவராகி, எய்தும் - (பின்பு விண்ணுலகத்திற்சென்று) அடையும், சிறப்பு - பேரின்பத்தை, அன்பு - அன்பை, உற்று - உடையராகி, அமர்ந்த- (இல்லறத்தோடு) பொருந்திய, வழக்கு - வழியின்பயன், என்ப-என் ருசொல்லுவர் (அறிந்தோர்.)

75. They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

ச. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.

(பரி-ரா.) எ-து,—அன்பு துணையாவது அறத்திற்கே யென்று சொல் வுவர் சிலரறியார்; ஏனைமறத்திற்கும் அவ்வள்பே துணையாவது, எ-து.

36 ந.கு

அ-ம். அதி—அன்புடைமை.

ஒருவன்செய்த பகைமைபற்றி உள்ளத்து மறங்கழிக்கும் அவனை நடபாகக்கருதி அவன்மே ஸன்புசெய்ய அதுநீங்குமாகவின், மறத்தை நீக் குதற்குங் துணையாமென்பார், மறத்திற்கு மஃதே துணையென்றார், “துன் பத்திற்கியாரோ துணையாவார்” என்புழிப்போல. இவை

ஐங்குபாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறியார் - அறியாதவர் (சிலர்), அன்பு-அன் பானது, அறத்திற்கு-தருமத்துக்கு, சார்பு-துணையாவது, என்ப- என்றுசொல்லுவார் ; மறத்திற்கும் - பாவத்தை நீக்குதற்கும், அஃதே - அவ்வன்பே, துணை - துணையாவது.

76. The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

எ. என்பி லதனை வெயில்போலக் காடுமே
யன்பி லதனை யறம்.

(பரி-ா.) எ-து,—என்பில்லாத வுடம்பை வெயில்காய்ந்தாற் போலக்காடும், அன்பில்லாத வுயிகா அறக்கடவுள், எ-று.

என்பில தென்பதனை உடம்பென்பதாலும், அன்பில தென்பதனை உயிரொன்பதாலும் பெற்றும். வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்தாகிய வெயிலின்முன் என்பில்லது தன்னியல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடு மென்பதாம். அதனைக் காடுமென வெயி வறங்களின்மே லேற்றினார், அவ ற்றிற்கும் அவ்வியல் புண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்” எனப் பிறருங் கூறினார்.

(தெ-ப-ா.)—என்பு இலதனை-எலும்பில்லாத வுடம்பை, வெயில்போல-வெயில் (சுடுதல்) போல, அன்பு இலதனை - அன்பில்லாத வுயிகா, அறம் - அறக்கடவுள், காடும் - சுடுவான்.

77. Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i. e. worms.

ஏ. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரங்தளிர்த் தற்று.

(பரி-ா.) எ-து,—மனத்தின்கண் அன்பில்லாத வுயிர் இல்லறத்தோடு கூடிவாழ்தல் வன்பாலின்கண் வற்றலாகியமரங்தளிர்த்தாற்போலும், எ-று.

கூடா தென்பதாம். வன்பால்-வன்னிலம், வற்றலென்பது

பால்வினங் கா அஃறினைப் படர்க்கைப்பெயர்.

(தெ-ப-ா.)—அன்பு அகத்து இல்லா உயிர் - மனதி வள் பில்லாத வுயிரானது, வாழ்க்கை - (இல்லறத்தோடுகூடி) வாழ்த வானது, வல் பாற் கண் - கடினமாகிய நிலத்தில், வற்றஸ்மரம்பலர்த மரமானது, தளிர்த்து அற்று - தளிர்த்தாற்போலும்.

78. The domestic state of that man whose mind is without love,
is like the flourishing of a withered tree upon the parched desert.

கூ-ம். அதி. விருந்தோம்பல்.

நன

க. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி வலவர்க்கு.

(பரி-ா.) எ-து,- யாக்கை யகத்தின்கணின்று இல்லறத்திற் குறுப் பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு ஏனைப் புறத்தின்கணின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்னவுதவியைச் செய்யும், எ-று.

புறத்துறுப்பாவன - இடனும் பொருளும் ஏவல்செய்வாரு முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றூற் பயனின்மையின், எவன் செய்யுமென்றார். உறுப்புப்போறவின் உறுப்பெனப் பட்டன. யாக்கையிற் கண் முதலிய வறுப்புக்களெல்லாம் என்னபயனைச் செய்யும் மனத்தின்கண் உறுப்பாகிய அன்பில்லாதார்க்கென்று உரைப்பாருமூளர். அதற்கில்லறத்தோ டியாதும் தியையாமை அறிக.

(தெ-ப-ா.)—யாக்கை அகத்து - உடம்பி ணகத்திலேனின் று, உறுப்பு - (இல்லறத்துக்கு) அங்கமாகிய,

அன்பு இலவசம் க்கு அன்பில்லாத வர்க்கு, புறத்து - மற்றைப் புறத்திலேவின்று, உறுப்பு எல்லாம் - அங்கமாவனவெல்லாம், எவன் - (அவ்வறஞ்செய் தலை) என்ன வுதனியை, செய்யும்.

79. Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

க0. அன்பின் வழிய துயிர்நிலை யஃஂதுலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு.

(பரி-ஞா.) எ-து, —அன்புமுதலாக அதன்வழிநின்ற வடம்பே உயிர் நின்ற வுடம்பாவது; அவ்வன்பில்லாதார்க் குளவான வுடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம், உயிர்நின்றனவாகா, எ-து.

இல்லறம் பயவாமையின் அன்னவாயின. இவை மான்குபாட்டானும் அன்பில் வழிப்படுகிற குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.) —அன்பின் வழியது - அன்புமுதலாக அதன் வழிநின்ற உடம்பே, உயிர்நிலை-உயிர்நின்ற வுடம்பாகும்; அஃஂது இலார்க்கு - அவ்வன்பில்லாதார்க்குள்ள, உடம்பு - உடம்புகளா

னவை, என்பு - எலும்பை, தோல்-தோலினால், போர்த்த-போர் க்கப்பட்டனவாம் [உயிர்நின்றவுடம்பாகா.]

80. That body alone which is inspired with love, contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

க-ம். அதி-விருந்தோம்பல்.

அஃஂதாவது இருவகை விருந்தின்னாயும் புறந்தருதல். தென்புலத்தார்

முதலிய ஜம்புலத்துண் முன்கீரை இரண்டுங் கட்புலனுகாதானா ஸினைந்து

செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கித
லன்மையானும்,

இடையின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்டு
முதலா

யிற்று. வேறுகாத அன்புக்கட யிருவர்கூடி அல்லது
செய்யப்படாமையின்,

இஃதன்புடைமையின் பின்வைக்கப்பட்டது.

க. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

38 ந. அ கூ-ம். அதி. விருந்தோம்பல்.

(பரி-கா.) எ-து,—மனைவியோடும் வனத்திற்செல்லாது
இல்லின்க

விருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம்
விருந்தின

ாப்பேணி அவர்க் குபகாரஞ் செய்தறபொருட்டு, எ-து.

எனவே, வேளாண்மைசெய்யாவழி இல்லின்கணிருத்தலும்
பொருள்

செய்தலுங் காரணமாக வருந் துன்பச் செய்கைக்கட்கெல்லாம்
பயனில்லை

என்பதாம்.

(தெ-ப-கா.)—(மனைவியோடுங் காட்டினிடத்தே
செல்லா

மல்) இல் - இல்லினிடத்தே, இருந்து—,
ஓம்பி-(பொருள்களைக்)

காப்பாற்றி, வாழ்வது எல்லாம்-வாழுஞ்
செய்கையெல்லாம், விரு

ந்து - விருந்தினா, ஓம்பி - உபசரித்து, வேளாண்மை -
உபகா

ரத்தை, செய்தல் பொருட்டு - (அவருக்குச்) செய்தற்
பொருட்
டாம்.

81. The whole design of living in the domestic state and
laying up

(property) is (to be able) to exercise the benevolence of
hospitality.

2. விருந்து புறத்தாக் தானுண்டல் சாவா
மருங்தெனினும் வேண்டற்பாற் றன்று.

(பரி-ஈ.) எ-து, — உண்ணப்படும் பொருள் அமிர்தமே
யெனினும்

தன்னோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்தாகத் தானே
உண்டல்

விரும்புதன் முறையை உடைத்தன்று, எ-று.

சாவாமருந்து-சாவாமைக்குக் காரணமாகிய மருந்து.
விருந்தின்றியே

ஒருகாற் ருறுஞ்டலைச் சாவா மருங்தென்பார் உளராயினும்
அதனை ஒழிக

வென் றுகோப்பினும் அகமயும். இவையிரண்டுபாட்டானும்
விருந்தோம்

பவின் சிறப்புக்கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.) — (உண்ணப்படும்பொருள்)
சாவாமருந்து

எனினும் - அமிர்தமாயினும், விருந்து - (தன்னை
நோக்கிவந்த)

விருந்தினர், புறத்தது ஆக - (தன்வீட்டின்) புறத்திருக்க,
தான்

உண்டல்-தானே யுண்ணுதல், வேண்டல் பாற்று

அன்று-விரும்

பப்படு முறைமையை யுடையதன்றும்.

82. It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

ந. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத வின்று.

(பரி-ஈ.) எ-து,—தன்னைகோக்கி வந்தவிருந்தை
நாடோறும் புறங்

தருவானது இல்வாழ்க்கை நல்குரவான் வருந்திக் கெடுதலில்லை,
எ-து.

நாடோறும் விருந்தோம்புவாலுக்கு அதனுற்பொருள்
தொலையாது

மேன்மேற் சிளைக்குமென்பதாம்.

(தெ-ப-ஈ.)—வரு விருந்து - (தன்னைகோக்கி)

வந்தவிருந்

தை, வைகலும் - நாள்தோறும், ஓம்புவான் -
உபசரிப்பவனது,

க-ம. அதி. விருந்தோம்பல்.

ஈ. கூ

39.

வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, பருவந்து - (வறுமையால்)
வருந்தி, பாழ் படுதல் இன்று - கெடுதலை யடைவதில்லை.

83. The domestic life of the man that daily entertains the
guests who come to him, shall not be laid waste by poverty.

ச. அகனமர்ந்து செய்யா ஞறையு முகனமர்ந்து
நல்விருங் தோம்புவா னில்.

(பரி-ஈ.) எ-து,-திருமகன் மனமகிழ்ந்து வாழாங்கிற்கும்,
முகம் இனியனுய்த் தக்கவிருங்தினாப் பேறுவானது இல்லின்கண்,
எ-று.

மனமகிழ்தற்குக் காரணம் தன்செல்வம் நல்வழிப்படுதல். தகுதி
ஒரா னவொழுக்கங்களான் உயர்தல். பொருள்கிளாத்தற்குக் காரணங்
கூறியவாறு.

(தெ-ப-ஈ.) -முகன் அமர்ந்து - முகம் இனியனுய்,
நல்விருங்து-தகுந்த விருங்தினார், ஒம்புவான்-காப்பவனது,
இல்-வீட் டில், செய்யாள் - திருமகன், அகன் அமர்ந்து -
மனமகிழ்ந்து, உறையும் - வாழ்ந்துகொண்டிருப்பாள்.

84. Lakshmi with joyous mind shall dwell in the house of
that man who with cheerful countenance entertains the good as guests.

ஞ. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருங்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்.

(பரி-ஈ.) எ-து,-முன்னே விருங்தினார் மிசைவித்துப் பின்
மிக்க தனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திடுதலும்
வேண்டுமோ, வேண்டா, எ-று.

கொல்லென்பது அசைசிலை. தானே விளையுமென்பது
கூறிப்பெச்சம். இவைமூன்றுபாட்டானும் விருங்தோம்புவார்
இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—விருங்தோம்பி - (முன்னே)
விருங்தினாரா யுண்பித்து, மிச்சில் - மிகுதியை, மிசைவான் -
(பின்) உண்பவ னது, புலம் - விளைநிலத்துக்கு, வித்தும் -
விதையும், இடல்-இடு தலும், வேண்டுங்கொல் - வேண்டுமோ.

85. Is it necessary to sow the field of the man who having
feasted his guests eats what may remain?

சு. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.

(பி-ஈ.) எ-து,—தன்கட்சென்ற விருந்தைப் பேணிப் பின்
செல்லக் கடவு விருந்தைப் பார்த்துத் தான் அதனேடு
உண்ணிருப்பான் மறு பிறப்பிற் தேவனும் வானிலூள்ளார்க்கு
நல்விருந்தாம், எ-று.

வருவிருந்தென்பது இடவழுவமைதி. நல்விருந்து-எய்தாவிருந்து.
இத குன் மறுமைக்கணைய்தும்பயன் கூறப்பட்டது.

கு 50

சு.ம். அதி. விருந்தோம்பல்.

(தெ-ப-ஈ.)—செல்விருந்து - (தன்னிடத்தே)
வந்தவிருந்தை, ஓம்பி - உபசரித்து, வருவிருந்து - (பின்)
வரும்விருந்தை, பார்த்து - எதிர்நோக்கி, இருப்பான் - (தான்
அதனேடுண்ண) இருப்பவன், (மறுபிறப்பிலே தேவனும்),
வானத்தவர்க்கு-வானி அன்னவருக்கு, நல்விருந்து -
நல்லவிருந்தாவான்.

86. He who, having entertained the guests that have come,
looks out for others who may yet come, will be a welcome guest to the
inhabitants of heaven.

எ. இனைத்துணைத் தென்பதென் நில்லை விருந்தின்
ருணைத்துணை வேள்விப் பயன்.

(பி-ஈ.) எ-து,—விருந்தோம்பலாகிய வேள்வியின்பயன்
இன்ன வளவிற்றென்பதோ ரளவுடைத்தன்று; அதற்கு அவ்விருந்தின்
நகுதியள வே அளவு, எ-று.

* ஜம்பெருவேள்வியினான்றுகளின் வேள்வியென்றும்,
பொருளாவு “தான்சிறி தாயினுங் தக்கார்கைப் பட்டக்கால்,

வானசிந்தாப் போர்த்து விடும்” ஆகவின், இனைத்துணைத்தென்ப தொன்றில்கீயென்றுங் கூறினார். இதனால் இருமையும் பயத்தற்குக் கரணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேள்விப்பயன் -

(விருந்தினாயுபசரித்த ஸகிய) வேள்வியினதுபயன், இனைத்துணைத்து என்பது-இன்ன அளவினையுடைய தென்பதாகிய, ஒன்று இல்லை-ஒரளவினையுடையதன்று; விருந்தின்-அவ்விருந்தினது, துணை - (தகுதி) அளவே, துணை - (அதற்கு) அளவாம்.

87. The advantages of benevolence cannot be measured : the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

அ. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

(பரி-ா.) எ-து,—நிலையாப்பொருளை வருந்திக்காத்துப் பின் அதனை மிழங்கு இதுபொழுது யாம் பற்றுக்கோடில் மாயினேம் என்றிரங்குவர் அப்பொருளான் விருந்தினாயோம்பி வேள்விப்பயனையெய்தும் பொறி மிலாதார், எ-து.

“ஸ்ட்டிய வெங்கொருனைக், காத்தலு மாங்கே கடுஞ்சுன்பம்” ஆகவின், பரிந்தோம்பியென்றார். வேள்வி - ஆகுபெயர்.

(தெ-ப-ா.)—விருந்து - விருந்தினா, ஓம்பி - (நிலையாப்பொருளைக்கொண்டு) உபசரித்து, வேள்வி - அவ்வேள்விப்பயனை, தலைப்படாதார் - அடையும் அறிவிலாதவர், பரிந்து ஓம்பி - (அப்பொருளை) வருந்திக்காத்து, (பின்பு அதனையிழந்து) பற்று அற்

* ஜம்பெருவேள்வி—யிரமயாகம்—வேதமோததல்; தேவயாகம்—ஜம்மவளத்தல்; மானுடயாகம்—விருந்தோம்பல்; பிதிர்யாகம்—தீர்க்கடல் நீறல், பூதயாகம்—பல்மீதல்.

41

தேம் - (இப்போது) பற்றுக்கோ டில்லாதவராயினேம்,
என்பர் - என்றிரங்குவார்.

88. Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “ we have laboured and laid up wealth and are now without support.

க. உடைமையுள்ளைமை விருங்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு.

(பரி-ஞா.) எ-து, — உடைமைக்காலத்து இன்மையாவது விருங்தோம்பலை இகழும் பேதைமை; அஃ் தறிந்தார்மாட்டு உள்தாகாது பேதையார்மாட்டேயுள்தாம், எ-று.

உடைமை - பொருளுடையனுந்தன்மை. பொருளாற்கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கவின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருங்தோம்பலை யிகழின், பொருள் நின்றவழியும் அதனாற் பயனில்லையென்பதாம். இவையிரண்டுபாட்டானும் விருங்தோம்பாவழிப் படுங்குற்றங்குறப்பட்டது.

(தெ-ப-ஞா.)— உடைமையுள்-(பொருள்)
உடையராயிருக்குங்காலத்து, இன்மை - வறுமையாவது, விருங்தோம்பல் - விருங்தின்னாயுபசரித்தலை, ஒம்பா - இகழும், மடமை - பேதைமையாகும்; (அது அறிந்தோரிடத்திராது) மடவார்கண் - அறிவிலாதவரிடத்து, உண்டு - உள்து.

89. That stupidity which exercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

க0. மோப்பக் குழையுமனிச்ச முகந்திரின்து
நோக்கக் குழையும் விருங்து.

(பரி-ஞா.) எ-து, — அனிச்சப்பு மோந்துழியன்றிக் குழையாது;

விருங் தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர், எ-று.

அனிச்சம் - ஆகுபெயர். சேய்மைக்கட்கண்டுமி இன்முகமும்,

அது

பற்றி கண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி கண்ணுற்ற லும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய்

இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நிங்குதவின், தீண்டிய

வழி அல்லது வாடாத அனிச்சப்புவினும் விருந்தினர் மெல்லியொன்பதாம்.

இதனுன் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது

கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அனிச்சம் - அனிச்சப்புவானது, மோப்ப-

மோந்தவிடத்தே, குழையும் - வாடும்; விருந்து - விருந்தினரான

வர், முகம் திரிந்து - முகம் வேறுபட்டு, நோக்க - பார்க்க, குழை

யும் - வாடுவர்.

90. As the Anicham flower fades in smelling, so fades the guest
when the face is turned away.

கீ-ம். அதி-இனியவைகூறல்.

அஃதாவ்து மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதும், விருக்தோம்புவார்க்கு இன்றியமையா தாகவின், விருக்தோம்பவின்பின் வைக்கப்பட்டது.

**க. இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.**

(பரி-ணா.) எ-து,—இன்சொலாவன அன்போடு கலந்து வஞ்சலை யிலவா யிருக்கின்ற அறத்தினை உணர்த்தாவாயிற் சொற்கள், எ-து.

ஆல்-அதைநிலை. அன்போடுகலத்தல் - அன்புடைமையைவெளிப்படுத்தல். படிறின்மை-வாய்மை. மெய்யுணர்த்தார் கெஞ்சிந்தெல்லாஞ் செம் மையுடைத்தாய்த் தோன்றவின், செம்பொருளெளப்பட்டது. இலவாஞ் சொல்லென இயையும். வாயென வேண்டாது கூறினார், தீயசொற்பவிலா என்ப தறிவித்தற்கு. இதனால் இன்சொற்கிலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ணா.) இன்சொல் - இனிய சொற்களாவன, ஈரம் அளைஇ - அன்போடு கலந்து, படிறு இலஆும் - வஞ்சலை யில்லன வாயிருக்கின்ற, செம்பொருள் - அறத்தினை, கண்டார் - அறிக்கவ ரது, வாய்ச்சொல் - வாய்ச்செர்க்களாகும்.

91. Sweet words are those which, imbued with love and free from deceit, flow from the mouth of the virtuous.

**ஒ. முகனமர்க் திதலி னன்றே முகனமர்க்
தின்சொல் னுகப் பெறின்.**

(பரி-ணா.) எ-து,—கெஞ்சுவங்கு ஒருவற்கு வேண்டிய தொகுபொரு ஜோக் கொடுத்தலினும் கன்று, கண்டபொழுதே முகம்ழினியனும் அதனேடு இனியசொல்கீழு முடையனுகப் பெறின், எ-து.

இன்முகத்தோடுகூடிய இன்சொல் ஈதல்போலப் பொருள்வயத்த தன்றித் தன்வயத்ததாயினும், அறகெஞ்சுக்கடையார்க்கல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அரிதென்னுங்கருத்தான், இன்சொலனுகப் பெறி வென்றார்.

(தெ-ப-ா.)—முகன் அமர்ந்து - (கண்டபொழுதே) முக மலர்ந்து, இன்சொலன் ஆக- (அதனேடு) இன்சொல்லையும் உடை யவனை, பெறின் - பெற்றால், (அது), அகன் அமர்ந்து - மனமகி முங்கு, ஈதவின் - (ஒருவனுக்கு வேண்டியதொருபொருளைக்) கொடுத்தவினும், நன்றே - எல்லதேயாம்.

92. Sweet speech with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

ஏ. முகத்தா னமர்ந்தினிது கோக்கி யகத்தானு
மின்சொ வினாதே யறம்.

(பரி-ா.) எ-து,—கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக கோக்கி, பின் நன்னியவழி மனத்துடனுகிய இனியசொற்களைச் சொல்லு தலின்கண்ணதே அறம், எ-து.

க0-ம். அதி. இலரியவைகூறல்.

சங்

குடி

கோக்கியென்னும் விளையெச்சம் இன்சொலென அடையடுத்து சின்ற முதனிலைத் தொழிற்பெயர் கொண்டது. ஈதவின்கண்ணதுதுள் ரென்ற வாரு. இவையிரண்டுபாட்டானும் இன்முகத்தோடு கூடியஇன்சொல் முன்னாரே பினித்துக்கோடவின், விருந்தோம்புதற்கட சிறந்ததென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறம்-தருமமானது, முகத்தான் அமர்ந்து- (கண்டபோதே) முகத்தால் விரும்பி, இனிது கோக்கி-இனிதா கப்பார்த்து, (பின்சேர்ந்தவிடத்து) அகத்தான் ஆம்- மனத்துடனுகிய, இன்சொலினதே - இனிய சொற்களைச் சொல்லுதலினிடத்ததே.

93. Sweet speech, flowing from the heart, (uttered) with a cheerful countenance and sweet look, is true virtue.

ச. துன்புறூஉங் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ வவர்க்கு.

(பி-ஞா.) எ-து,—எல்லார்மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன் சொல்லை யுடையார்க்குத் தன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம், எ-று.

நாமுதலியபொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடை மையின், துவ்வாமையென்றார். யார்மாட்டும் இன்புறூஉ மின்சொலவர்க்குப் பகையும் நொதுமதலு மின்றி உள்ளது நன்போயாம், ஆகவே, அவர் எல்லாச்செல்வமும் எய்துவரொன்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—யார்மாட்டும்-எல்லாரிடத்தும், இன்புறும் - இன்பத்தை மிகுவிக்கும், இன்சொ வவர்க்கு - இனியசொற் களை யுடையவர்க்கு, துன்புறும் - துன்பத்தை மிகுவிக்கும், துவ்வாமை - வறுமையானது, இல்லாகும் - இல்லை.

94. Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

ஞ. பணிவுடைய னின்சொல னத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.

(பி-ஞா.) எ-து,—ஒருவனுக்கணியாவது தன்னுற் றழப்புவார்கள் தாழ்ச்சியுடையனுய் எல்லார்கண்ணும் இனியசொல்லையும் உடையனுதல்; இவையிரண்டுமன்றி மெய்க்கணியும் பிறவனிகள் அணியாகா, எ-று.

இன்சொலனுதற் கிணமாகவின், பணிவுடைமையும் உடன்கூறினார். மற்று-அதைசங்கீ. வேற்றுமையுடைமையாற் பிறவெனவும், இவை போலப் பேரழகுசெய்யாமையின் அல்லவெனவுங் கூறினார். இவையிரண்போட் டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப்பயன்

கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, அனி - ஆபரண மாவது, பணிவு உடையன் - (பெரியோரிடத்தே) வணக்கமுடையவனுகி, இன்சொலன் ஆதல்-(எல்லாரிடத்தும்) இனிய சொல்லை

44 சுசு

க0-ம். அநி. இனியவைக்கால்.

யுடையவனுமிருக்கையாம்; பிற - (இவ்விரண்டு மல்லாமல் உடம் பில்அனியும்) மற்றை ஆபரணங்கள், அல்ல - ஆபரணங்களாகா.

95. Humility and sweetness of speech are the ornaments of a man ; all others are not (ornaments).

க. அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

(பரி-ா.) எ-து,—பொருளாற் பிறர்க்கு என்கை பயக்குஞ்சொற் களை மனத்தான் ஆராய்க்கு இனியவாக ஒருவன் சொல்லுமாயின், அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும், எ-று.

தேய்தல் - தன்பகையாகிய அறம் வளர்தலின் தனக்குநிலையின்றி மெலிதல். “தவத்தின்முன் வில்லாதாம் பாவம்” என்பதும் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுக்காலுக் கடியவாகச் சொல்லின், அறனுகாதென்பதாம். இதனுள் மறுகைமப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நல்லவை - (பொருளினுலே பிறர்க்கு) என்கையைத் தருஞ்சொற்களை, நாடி - (மனத்தால்) ஆராய்க்கு, இனிய- இனிமை யுள்ளனவாக, சொலின்—(ஒருவன்) சொல்லுவானுயின், (அவனுக்கு) அல்லவை - பாவங்கள், தேய - குறைய, அறம் - தருமமானது, பெருகும் - வளரும்.

96. If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

எ. நயனாறு நன்ற பயக்கும் பயனாறு
பண்பிற் தலைப்பிரியாச் சொல்.

(பரி-ரா.) எ-து,—ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும், பொருளாற் பிறர்க்கு என்மையைக் கொடுத்து இனிமைப்பண்பி ஸீங்காத சொல், எ-று.

நீதி-உலகத்தோடு பொருக்குதல். பண்பென்பது சண்டதிகாரத்தான் இனிமை மேனின்றது. தலைப்பிரிதல் ஒருசொன்னீர்மைத்து.

(தெ-ப-ரா.)—பயன் ஈன்று - (பொருளினுலே பிறருக்கு) நன்மையைக்கொடுத்து, பண்பின் - இனிமைக் குணத்திலின் ரும், தலைப்பிரியா - ஸீங்காத, சொல் - சொற்களானவை, (ஒருவ வூக்கு), கயன் ஈன்று - (இம்மைக்கு) நீதியையும் உண்டாக்கி, நன்றிபயக்கும் - (மறுமைக்கு) அறத்தையும் தரும்.

97. That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

ஏ. சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மிள்பங் தரும்.

க0-ம். அ.நி. இனியவைக்கு.மல்.

சாடு

45

(பரி-ரா.) எ-து,—பொருளாற் பிறர்க்கு கோய்செய்யாத இனிய சொல், ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும், எ-று. மறுமையின்பம் பெரிதாகவின், முற்கூறப்பட்டது. இம்மையின்பமா வது உலகம் தன்வயத்தாகலான் நல்லனஎய்தி இன்புறுதல். இவை யிர ஸ்டோர்டானும் இருமைப்பயனும் ஒருங்கெய்துதல் வலியுறுத்தப்பட்டது.

(தெ-ப-ரா) — சிறுமையுள் நிங்கிய - (பொருளினுலே பிறர் க்குத்) துன்பஞ்செ சய் வதில் நிங்கிய, இன்சொல் - இனியசொற்க எரானவை, (ஒருவனுக்கு), மறுமையும் இம்மையும் - வருபிறப் பிலும் இப்பிறப்பிலும், இன்பம் - இன்பத்தை, தரும் - கொடுக்கும்.

98. Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

கூ. இன்சொ வினிதீன்றல் காண்பா னெவன் கொலோ வன்சொல் வழங்கு வது.

(பரி-ரா.) எ-து,—பிறர் கூறிய இன்சொல் தனக்கின்பம் பயத்தலை அனுபவித் தறிகின்றவன், அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல் வது என்னபயன் கருதி, எ-று.

இனிதென்றது வினைக்குறிப்புப்பெயர். கடுஞ்சொற் பிறர்க்கும் இன்னு தாகலின், அது கூறலாகாதென்பது கருத்து.

(தெ - ப - ரா.)—இன்சொல் - (பிறருடைய) இனியசொற்க களரானவை, இனிது ஈன்றல் - (தனக்கு) இன்பந்தருதலை, காண் பான் - அனுபவித்தறிகின்றவன், (அதுங்க), வல்சொல்-கடுஞ்சொற்களை, வழங்குவது - (பிறரிடத்தே) சொல்லுவது, எவன் கொலோ-யாது பயன்குறித்தோ.

99. Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields?

கூ. இனிய வளவாக வின்னுத கூறல் கணியிருப்பக் காய்கவர்க் தற்று.

(பரி-ரா.) எ-து,—அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்குளவா யிருக்க அவற்றைக் கூறுது, பாவம் பயக்கும் இன்னுதசொற்களை ஒருவன் கூறுதல், இனிய கணிகளும் தன்கைக்கண் உளவாயிருக்க அவற்றைதுக ராது இன்னுதக ராய்களை

நூர்க்குடிதானேடாக்கும், எ-று.

கூறலென்பதனாற் சொற்களென்பது பெற்றும். பொருளை
விசேஷித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணாக்கென்றன. டினிய
அனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்களிபோல அமிழ்தாவணவற்றை.
இன்னத காய்க ளென்றது காஞ்சிரங்காய்போல ஈஞ்சாவளவற்றை.
கடுஞ்சொற்சொல்லு

தல் முடிவிற்றனக்கே யின்னுதென்பதாம்,
நூதகூறவின் குற்றங் கூறப்பட்டது.

இவையிரண்டுபாட்டானும் இன்

(தெ-ப-ரா.)—இனிய - (அழமுண்டாகும்) இன்சொற் களும், உள்-ஆக - (தன்னிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைச் சொல்லாமல்), இன்னுத - (பாவமுண்டாகும்) கடின்சொற்களை, கூறல் - (ஒருவன்) சொல்லுதல், கனி - (இனிய) கனிகளும், இருப்ப - (தன்னிடத்தே) உண்டாயிருக்க, (அவற்றைத் தின்ன மல்), காய்- (இனிமையில்லாத) காய்களை, கவர்ந்ததுஅற்று-தின் பதனேடெக்கும்.

100. To say disagreeable things when agreeable are at hand, is like eating unripe fruit when there is ripe.

கக-ம். அதி-செய்ந்தன்றியறிதல்.

அஃதாவது தனக்குப் பிறர்செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லதம் வழங்காதார்க்கு உய்தியில் குற்றம் செய்ந்தன்றி கோறலேயா களின், அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு, இஃதினியவை கூறலின் பின் வைக்கப்பட்டது.

க. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற வரிது.

(பரி-ரா.) எ-து,—தனக்கு முன்னே ருதவிசெய்யாதிருக்க ஒருவன் பிழஞ்குச் செய்தவதவில்கு, மண்ணுலகும் விண்ணுலகுங் கைம்மாருகக் கொடுத்தாலும் ஒத்தலிரு, எ-று.

கைம்மாறுகளைல்லாம் காரணமுடையதுகளின், காரணமில்லாத உதவிக்கு ஆற்றுவாயின. செய்யுகமைச் செய்தவுதவியென்று பாடமோதி, மறித்துதவமாட்டாமை யுள்ளவிடத்துச் செய்தவுதவியென் துரைப்பாருமார்.

(தெ-ப-ரா.)—செய்யாமல் - (தனக்குமுன்னேருதவியும்) செய்யாதிருக்க, செய்த - (ஒருவன்பிழஞ்குச்) செய்த, உதவிக்கு—, வையகமும் - மண்ணுலகத்தையும், வானகமும் - விண்

னூலகத்தையும், (ஈடாகக்கொடுத்தாலும்), ஆற்றல் அரிது-ஒத்தல் அரிது.

101. (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

உ. காலத்தி ஞானம் செய்த நன்றி சியிதெனிலு
ஞாலத்தின் மாணப் பெரிது.

(பி-ஈ.) எ-து,-ஒருவனுக் கிறுதிவந்த எல்லீக்கண் ஒருவன் செ
ய்த உபகாரம், தன்னை நோக்கச் சிறிதாயிருந்ததாயினும் அங்காலத்தை
நோக்க நிலவுலகத்திலு மிகப்பெரிது, எ-று.

அங்காலநோக்குவதல்லது பொருளேஷன் லாகாதென்பதாம், காலத்
தினுளென்பது வேற்றுமை மயக்கம்,

கக-ம். அதி. செய்க்கண்றியறிதல்.

சன 47

(தெ-ப-ஈ.)—காலத்தினால் - (ஒருவனுக்கு)
ஆபத்துவந்த
காலத்தில், செய்த - (ஒருவன்) செய்த, நன்றி-உபகாரம்,
சிறிது
எனினும்-(தன்னைநோக்கச்) சிறிதாயிருந்ததாயினும்,
(அங்கால
த்தைநோக்க) ஞாலத்தின் - நில உலகத்தினும்,
மாணப்பெரிது-
மிகப்பெரிதாம்.

102. A favour conferred in the time of need, though it be small
(in
itself,) is (in value) much larger than the world.

ஈ. பயன்றுக்கார் செய்த வுதவி நயன்றுக்கி
னன்மை கடவிற் பெரிது.

(பரி-ஈ.) எ-து,—இவர்க் கிதுசெய்தால் இன்னது
பயக்குமென்று ஆராய்தல் இலராய்ச் செய்தவதவியாகிய
அரமுடைமையை ஆராயின், அத னன்மை கடவினும் பெரிதாம், எ-று.
இவை மூன்றுபாட்டாலும் முறையே காரணமின்றிச்
செய்ததாலும் காலத்தினுற் செய்ததாலும், பயன்றுக்காராய்ச்
செய்ததாலும் அளவில்வர தல் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பயன் - பயனை, தூக்கார் - ஆராய்தல்
இலராய், செய்த—, உதவி-உதவியாகிய, நயன்-நயத்தை,
தூக்கின்- ஆராயின், நன்மை - (அதன்) நன்மையானது,
கடவின் - கடவி னும், பெரிது—.

103. If we weigh the excellence of a benefit which is
conferred without weighing the return, it is larger than the sea.

ச. தினைத்துணை நன்றி செயினும் பணைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

(பரி-ஈ.) எ-து,—தமக்குத் தினையளவிற்றுய உபகாரத்தை
ஒருவன் செய்தானுயினும், அதனை அவ்வளவிற்றுக்க கருதாது
பணையளவிற்றுக்க கருதவர் அக்கருத்தின் பயன் தெரிவார், எ-று.

தினைபணையென்பன சிறுமைபெருமைகட்குக் காட்டுவன சில
அளவை. அக்கருத்தின்பயனுவது அங்கனங் கருதுவார்க்கு வரும் பயன்.

(தெ-ப-ஈ.)—தினைத்துணைநன்றி - (தமக்குத்)
தினையளவ தாகிய உபகாரத்தை, செயினும் - (ஒருவன்)
செய்தானுயினும், (அதனை அவ்வளவதாகங்கிணையாமல்),
பணைத்துணைஆக - பணையளவதாக, கொள்வர் - நினைப்பார்,
பயன் - (அங்கிணைப்பின்) பயனை, தெரிவார் - அறிவார்.

104. Though the benefit conferred be as small as a millet

seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

இ' உதவி வரைத்தன் ருதவி யுதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

ஐ சஅ

கக-ம். அதி. செய்ந்தன்றியறிதல்.

(பி - ளா.) எ - து, - கைம்மாறுன் உதவி காரணத்தானும் பொரு ளானுங் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன்செய்த உதவி யளவிற் றன்று; அதீங்க் செய்வித்துக்கொண்டவர்தம் அமைதி யளவிற்று, எ-று.

சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாமென் பார், சால்பின் வரைத்தென்றார். இவை யிரண்டுபாட்டானும் மூன்று மல் லாத உதவிமாத்திரமும் அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—உதவி - எதிர்செய்யும் உதவியானது, உதவிவரைத்து அன்று - (முன்செய்த) உதவியளவினதன்று, உதவி செய்ப்பட்டார்-அவ்வுதவி செய்யப்பெற்றுக்கொண்டவரது, சால்பின்வரைத்து - தகுதியளவினதாம்.

105. The benefit itself is not the measure of the benefit ; the worth of those who have received it is its measure.

கு. மறவற்க மாசற்றூர் கேண்மை துறவற்க துன்பத்துட் பெப்பாயார் நட்பு.

(பி-ளா.) எ-து, - துன்பக்காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினு ரது நட்பை விடாதொழிக்; அறிவொழுக்கங்களிற் குற்றமற்றூரது கேண்மையை மறவாதொழிக், எ-று.

கேண்மை-கேளாந்தன்மை. இம்மைக் குறுதிசூறுவார் மறுமைக் குறு தியும் உடன்கூறினார்.
(தெ-ப-ரா.)—துன்பத்துள் - துன்பம்வந்த காலத்தில், துப்புஅழயார் - (தனக்கு) உதவியானவரது, நட்பு - சினேகத்தை, தூறவற்க - விடாதிருக்கக்கடவன் ; மாசு அற்றார் - (அறிவொழுக்கங்களில்) குற்றமற்றவரது, கேண்மை - உறவாந்தன்மையை, மறவ ற்க - மறவாதிருக்கக்கடவன்.

106. Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not the benevolence of the blameless.

எ. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமங் துடைத்தவர் நட்பு.

(பரி-ரா.) எ-து, —தங்கண் எய்திய துன்பத்தை
நீக்கினவருடைய நட்பினை, எழுமையினையுடைய
தம்மெழுவகைப்பிறப்பினும் நினைப்பர் நல் லோர், எ-று.

எழுமையென்றது வினைப்பயன்நொடரும் ஏழுபிறப்பினை; அது
வளையாபதியுட்கண்டது. எழுவகைப்பிறப்பு மேலே உரோத்தாம்.
விளாவுதோ ன்றத் துடைத்தவரென்றார். நினைத்தலாவது
துன்பங்குடைத்தலான் அவர் மாட்டுளதாகிய அன்பு பிறப்புத்தோறுங்
தொடர்ந்து அன்புடையராதல். இவை யிரண்டுபாட்டானும் என்றி
செய்தாரது நட்பு விடலாகாதென்பது
கூறப்பட்டது.

கக-ம். அது—செய்ந்தன்றியறிதல்.

(தெ-ப-ா.)—தங்கண்-தம்மிடத்து
(உண்டாகிய), விழு மம்-துன்பத்தை,
துடைத்தவர்-நீக்கினவரது, நட்பு-சிகேக்கத்தை, எழுமை -
(யினைப்பயன்தொடரும்) எழுமையினையுடைய, எழு
பிறப்பும் - (தம்) எழுவகைப்பிறப்பிலும்,
உள்ளுவர் - (கல்லோர்) நினைப்பார்.

107. (The wise) will remember throughout their seven-fold
births the love of those who have wiped away their affliction.

அ. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது கன்று.

(பரி-ா.) எ-து,—ஒருவன் முன்செய்த நன்மையை மறப்பது
இரு வற்கு அறன்று ; அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே
மறப்பது அறன், எ-று.

இரண்டும் ஒருவறைசெய்யப்பட்ட வழி மறப்பதும்
மறவாததும் வகுத்துக் கூறியவாறு.

(தெ-ப-ா.)—நன்றி - (ஒருவன்முன்செய்த)
நன்மையை, மறப்பது - மறந்துவிடுதல், நன்றுஅன்று -
(ஒருவனுக்கு) அற எல்ல ; நன்றுஅல்லது - (அவன்செய்த)
தீமையை, அன்றே- செய்தபொழுதே,
மறப்பது-மறந்துவிடுதல், நன்று-அறமாம்.

108. It is not good to forget a benefit: it is good to forget an
injury in the very moment (in which it is inflicted.)

க. கொன்றன்ன விண்ண செயினு மவர்செய்த
வொன்றுகள் றுள்ளக் கெடும்.

(பரி-ா.) எ-து, --- தமக்கு முன்னாரு நன்மை செய்தவர்
பின் கொன்றுலொத்த இன்னுதவற்றைச் செய்தாராயினும்,
அவையெல்லாம் அவர்செய்த நன்மையொன்றையும் நினைக்க
இல்லையாம், எ-று.

தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின்,

அவ்வொன்று மே அவற்றையெல்லாங் கெடுக்குமென்பதாம். இதனுன் நன்றல்லது அன்றே மறக்குந்திறங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(தமக்கு முன்னொரு நன்மை செய்தவர்) கொன்றுஅண்ண - (பின்) கொன்றுத்தோலும், இன்னே-வெறுக்கப் படுமைவகளை, செயினும் - செய்தாராயினும், அவர்செய்த-அவர் கள்செய்த, ஒன்றுநன்று-அங்கன்மையொன்றையும், உள்ள-நினைக்க, கெடும் - (அவையெல்லாம்) இல்லையாம்.

109. Though one inflict an injury great as murder, it will perish before the thought of a single benefit (formerly) conferred.

10. ரூ

க2-ம். அதி. நடுவுநிலைமை.

க0. எங்கன்றி கொன்றுர்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்கன்றி கொன்ற மகற்கு.

(பி-ளா.) எ-து,—பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தில் நீங்கும் வாயில் உண்டாம்; ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை, எ-று.

பெரிய அறங்களைச் சிதைத்தலாவது—ஆன்முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல். இதனுற் செய்ந்கன்றிகோறவின் கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—எ நன்றி-எந்த அறங்களை [பெரியவறங்களை யென்றபடி], கொன்றுர்க்கும் - கெடுத்தவர்க்கும், உய்வு-பாவத் தில் நீங்கும்வழி, உண்டாம் - உள்தாம்; செய்ந்றி - (ஒருவன்) செய்த வுபகாரத்தை,

கொன்றமக்கு - கெடுத்த மனிதனுக்கு,
உய்வு-அப்பாவத்தில்நீங்கும்வழி, இல்லை - இலது.

110. He who has killed every virtue may yet escape : there is
no escape for him who has killed a benefit.

கல-ம் அதி-நடுவுநிலைமை.

அஃதாவது பகை நொதுமல் நண்பென்னும் மூன்றுபகுதியிலும் அறத்
தின்வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது, நன்றிசெய்தார்மாட்டு அங்கள்
நியினை நினைத்தவழிச் சிதையும்அன்றே, அவ்விடத்துஞ் சிதையலாகாதென்
றத்கு, செய்க்கண்றியறிதவின்பின் கவக்கப்பட்டது.

க. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட்ட தொழுகப் பெறின்.

(பரி-ஞா.) எ-து,--நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓரற்றுமே
நன்று, பகை நொதுமல் நண்பென்னும் பகுதிதோறும் தன்முறைமையை
விடாதொழுகப்பெறின், எ-று.

தகுதியுடையதனைத் தகுதியென்றார். “ஊரானால் தேவகுலம்” என்பது போலப் பகுதியானன்புழி ஆனாலும் தோறுமென்பதன் பொறுத்டாய் நின்றது. பெறினென்பது அவ்வொழுக்கத் தருமைதோன்ற நின்றது. இதனால் நடவடிக்கைமையது சிறப்புக் கூறப்பட்டது.

(த - ப - ளா.)—பகுதியால் - (பகைவர் அயலார் சினேகர் என்னும்) பிரிவுதோறும், பாற்பட்டு - (தன்) முறைமையை விடாது, ஒழுகப்பெறின் - நடக்கப்பெற்றால், தகுதினை ஒன்றே-நடவடிக்கைமையென்று சொல்லப்படும் ஓராமே, நன்று-நலமுடையது.

111. That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.

கட-ம். அதி. நடவடிக்கைமை.

ஞக

51

உ. செப்ப முடையவ ஞக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.

(பரி-ளா.) எ-து,—நடவடிக்கைமையை உடையவனது செல்வம் பிறர்

செ.வம்போல்	அழிவின்றி	அவன்	வழியினுள்ளார்க்கும் வலியாதலை
------------	-----------	------	------------------------------

உடைத்து, எ-து.

விகாரத்தாற்றெறுக்க	எச்சவும்மையான்,	இறக்குங்குண்ணயும் அவன்ற
--------------------	-----------------	-------------------------

ஏக்கும் ஏமாப்புடைத்தென்பது பெற்றும். அத்தோடு வருதவின், அன் னதாயிற்று. தான் இறந்துழி எஞ்சியிற்பதாகவின், எச்சமென்றார்.

(தெ - ப - ரா.)—செப்பம்

உடையவன் -

நடவுங்கிலைமையை

யுடையவனது, ஆக்கம் - செல்வமானது, சிதைவுஇன்றி - (பிறர்

செல்வம்போல்) அழிதலின்றி, எச்சத்திற்கும் - (அவன்) சந்ததி

யார்க்கும், ஏமாப்பு - உறுதியாதலை, உடைத்து-உடையதாம்.

112. The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

ஈ. நன்றே தரினு நடவுங்கந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.

(பரி - ரா.) எ-து,-தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்,
நடவு

நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே
ஒழிய

விடுக, எ-து.

நன்மைபயவாமையின், நன்றே தரினு மென்றார். இகத்தலா
னென்

பது இகந்தெனத் திரிச்துங்கின்றது. இவையிரண்டுபாட்டானும்
முறையே

நடவுங்கிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும்,
ஏனோச்செல்வம்

தீமை பயத்தலுங் கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)—நன்றேதரினும் - (தீங்கன்றி)
நன்மையேதரி

நும், நடவு இகந்து-நடவுங்கிலைமைந்கலால், ஆம் -
உண்டாகின்ற,

ஆக்கத்தை - செல்வத்தை, அன்றே - அப்போதே,
ஒழியவிடல்-

விடக்கடவன்.

113. Forsake in the very moment (of acquisition) that gain which

though it should bring advantage is without equity.

ச. தக்கார் தகவில ரொன்ப தவரவ
ரொச்சத்தாற் காணப் படும்.

(பரி-ஞ .) எ-து,—இவர் நடவுநிலைமையுடையர் இவர்
நடவுநிலைமை

இல்லான்னும் விசேடம், அவரவருடைய நன்மக்களது
உண்மையானும்

இன்மையானும் அறியப்படும், எ-து.

தக்கார்க்கு எச்சமுண்டாதனும் தகவிலார்க்கு இல்லையாதனும்
ஒருந

லைதூகவின், இருதிறத்தாகையும் அறிதற்கு அவை குறியாயின.
இதனால்

தக்காரையுங் தகவிலாகையும் அறியுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—தக்கார்—(இவர்) நடவுநிலைமையை
யுடைய

வர், தகவு இலர்—(இவர்) நடவுநிலைமையையில்லாதவர்,
என்பது-

ஏ 2 ரூப கட-ம. அதி—நடவுநிலைமை.
என்னும் விசேஷம், அவர் அவர் - அவரவருடைய,
எச்சத்
தால்-நல்லடிதல்வரது இருப்பினாலும் இல்லாமையானும்,
காணப்

படும் - அறியப்படும்.

114. The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

நு. கேடும் பெருக்கமு யில்லவு நெஞ்சத்துக் கோடாமை சான்றேர்க் கணி.

(பி - ளா.) எ-து,-தீவினையாற்கேடும் நல்வினையாற் பெருக்கமும்

யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன ;
அவ்வாற்றையறிந்து அவை

காரணமாக மனத்தினகட் கோடாமையே அறிவான்
அமைந்தார்க்கு அழு

காவது, எ-று.

அவை காரணமாகக் கோடுதலாவது—அவை இப்பொழுது
வருவன்

வாகக் சருதிக் கேடுவாராமையைக்குறித்தும், பெருக்கம்
வருதலைக்குறித்

தும் ஒருதலைக்கணிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே
கோடுத

லன்று என உண்மையுணர்ந்து நடுவுளிற்றல் சால்பினை
அழுகுசெய்தவின்,

சான்றேர்க் கணியென்றார்.

(தெ - ப - ளா.)—கேடும் - (தீவினையினாலே)
கெடுதலும்,

பெருக்கமும்-(நல்வினையினாலே)பெருகுதலும்,
இல்லவு-(யாவ

ருக்கும்) இல்லாதவையல்ல [முன்னமே அமைந்து
கிடந்தன

வென்றபடி]; (அவ்வழியை அறிந்து) நெஞ்சத்து -
மனதிலே,

கோடாமை - (அவைகாரணமாகச்)
சாய்தலில்லாமையே, சான்

ரேர்க்கு - (அறிவால்) நிறைந்தோர்க்கு,
அணி-அழகாம்.

115. Loss and gain come not without cause : it is the
ornament of

the wise to preserve evenness of mind (under both).

சு. கெடுவல்யா னன்ப தறிகதன் னனஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.

(பரி - ஸா.) எ - து, -ஒருவன் தன்னஞ்சம் நடுவுசிற்றலை
ஒழிந்து

நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், அங்நினைவ யான்
கெடக்கட

வேணன்றுணரும் உற்பாதமாக அறிக, எ-று.

நினைத்தலும் செய்தலோடோக்குமாகவின்,
செயினென்றார்.

(தெ-ப-ஸா.)—தன்னஞ்சம்-(ஒருவன்)தனதுமன
ம், நடுவு-

நடுவுசிலைமையிலிருந்து, ஓரீஇ-நீங்கி,
அல்ல-பக்ஷபாதங்களை, செ

யின்-செய்ய நினைக்குமாயின், (அங்நினைவ)
யான்-நான், கெடு

வல்-கெடக்கடவேன்,
என்பது-என்றுணருமுற்பாதமாக, அறிக-
அறியக்கடவன்.

116. Let him whose mind departing from equity commits
sin well

consider thus within himself," I shall perish."

ஏ

எ. கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட்டங்கியான் ரூழ்வு.

(பரி-ஞ.) எ-து,—நடுவாக நின்று அறத்தின்கண்ணே
தங்கினவை எது வறுமையை, வறுமையென்று கருதார் உயர்ந்தோர்,
எ-று.

கெடுவென்பது—முதனிலைத்தொழிற்பெயர். செல்வமென்று
கொள் ஞவொன்பது குறிப்பெச்சம். இவை மூன்றுபாட்டானும்
முறையே கேடும் பெருக்கமுங் கோடுதலான் வாரா என்பதாலும்,
கோடுதல் கேட்டிற் கேதுவாம் என்பதாலும், கோடாதவன்தாழ்வு
கேடேன்றுள்ளதாலும், கூறப்பட்டன.

(தெ-ப-ஞ.)—உலகம் - உயர்ந்தோர், நடுஆக -
நடுவாக (நின்று), நன்றிக்கண்-அறத்தின்கண்ணே, தங்கியான் -
தங்கினவை எது, தாழ்வு-வறுமையை, கெடுஆக - வறுமையாக,
வையா து - வையார் [நினையாரொன்றபடி.]

117. The great will not regard as poverty the low estate of
that man who dwells in the virtue of equity.

ஆ. சமன்செய்து சீர்துக்குங் கோல்போ
லமைந்தொருபாற்

கோடாமை சான்றேர்க் கணி.

(பரி-ஞ.) எ-து,—முன்னே தான் சமனுக நின்று பின்
தன்கண்வைத்த பாரத்தை வரையறுக்குங் தலாம்போல,
இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றேர்க்கு
அழகாம், எ-று.

உவமைஅடையாகிய சமன்செய்தலும் சீர்துக்கலும்
பொருட்கண் ஞும், பொருள்கடையாகிய அமைதலும்
ஒருபாற்கோடாமையும் உவமைக் கண்ஞும், கூட்டிச் சான்றேர்

சீர்துக்கலாவது தடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறுணர்தலாகவும், ஒருபாற்கோடாமையாவது அவ்வள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பெண்ணும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக்கூறுதலாகவும், உரைக்க. இலக்கணங்களான் அமை தல் இருவழியும் ஏற்பன்கொள்க.

(தெ-ப-ா.)—சமன்செய்து—(முன்னேதன்னீச்) சமனுகச் செய்து, சீர்துக்கும் - (பின்னே தன்னிடத்து வைக்கப்பட்ட பாரத்தை) அளவுசெய்வதாகிய, கோல்போல்-துலாக்கோல்போல, அமைந்து—(இலக்கணங்களை) நிறைந்து, ஒருபால்-ஒருபக்கத் திலே, கோடாமை-சாயாமையானது, சான்றேர்க்கு—(அறிவால்) நிறைந்தோருக்கு, அணி-ஆழகாம்.

118. To incline to neither side, but to rest impartial as the even fixed scale is the ornament of the wise.

க. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா வுட்கோட்ட மின்மை பெறின்.

(பரி-ா.) எ-து,—நடவுநிலைமையாவது சொல்லின்கட் கோடுத வில்லாததாம், அஃதன்னதாவது மனத்தின்கட் கோட்டமின்மையைத் திண்ணிதாகப் பெறின், ஏ-று.

ஏ. இசு கந-ம். அதி. அடக்கமுடைவை.

சொல் - ஊழான் அறுத்துச் சொல்லுஞ்சொல்.

காரணம்பற்றி ஒரு

பாற்கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல்

நடவுநிலைமையாம் எனவே, அதனேடு கூடாதாயின் அவ்வாறுசொல்லு

தல் நடுவங்களையும் அன்றென்பது பெறப்பட்டது.

(தெ - ப - ளா.)—செப்பம் - நடுவங்களையாவது,

சொல்-

செயல்லி னிடத்தே, கோட்டம் இல்லது - கோணுத
வில்லாத

தாகும், (அது அப்படியாவது), உள் - மனத்தினிடத்தே,
கோட்

டம் இன்மை - கோணுத வில்லாமையை, ஒருதலையா -
உறுதி

யாக, பெறின்-பெற்றால்.

119. Freedom from obliquity of speech is rectitude, if
there be

(corresponding) freedom from bias of mind.

க0. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுங் தமபோற் செயின்.

(பரி-ளா.) எ-து,—பிறர்பொருளையும் தம்பொருள்போலப்
பேணிக்

செய்யின், வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம். எ-று.

பிறவுங் தமபோற் செய்தலாவது - கொள்வது மிகையும்
கொடுப்பது

குறையுமரகாமல் ஒப்பநாடிச் செய்தல். இப்பாட்டுமூன்றனுள்,
முன்னைய

இரண்டும் அவையத்தாக நோக்கின, ஏனையது
வாணிகதாக நோக்கிறது,

அவ்விருதிறத்தார்க்கும் இவ்வற்றம் வேறுகச்சிறந்தமையின்.

(தெ-ப-ளா.)—பிறவும்-பிறர்பொருளையும், தமபோல்
- தம்

பொருள்போல, பேணி-காத்து, செயின் - செய்வாராயின்,
(அச்

செய்கையானது) வாணிகஞ் செய்வார்க்கு - வர்த்தகஞ்
செய்.

வேர்க்கு, வரணிகம்-நல்ல வாணிகமாம்.

120. The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

கஞ்-ம். அதி—அடக்கமுடைமை.

அஃதாவது மெய், மொழி. மனங்கள் தீவெறிக்கட்செல்லாது. அடக்குதலுடையநூதல். அஃது ஏதிலார்க்குற்றம்போற் றன்குற்றமுங் காணும் நடவடிக்கைமை யுடையாற்காதவின், இது நடவடிக்கையின் பின் வைக்கப் பட்டது.

க. அடக்க மமராஞ் னுய்க்கு மடங்காமை யாரிரு னுய்த்து விடும்.

(பரி-ஸா.) எ-து,—இருவணை அடக்கமாகியஅறம் பின்தேவருலகத் துய்க்கும்; அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருவிள்கட்செலுத்தும், எ-று.

இருளென்பது ஒர்க்கவிசேடம்.“எல்லாம் பொருளிற் பிறக்குவிடும்” என்றுற்போல உய்த்துவிடுமென்பது ஒருசொல்லாய் நின்றது.

கஞ்-ம். அதி—அடக்கமுடைமை.

குடு வா.

(தெ-ப-ஸா.)—அடக்கம் - (இருவணை) அடக்கமாகிய

அற மானது, அமரருள் - தேவ ருலகத்தில், உய்க்கும் - கொண்டு போய்விடும், அடங்காமை - அடங்காமையாகிய பாவமானது, ஆர் இருள்-பொறுத்தற்கரிய நரகத்தில், உய்த்துவிடும்-செலுத் திவிடும்.

121. Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

ஒ. காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினுாடங் கில்லை யுயிர்க்கு.

(பி-ா.) எ-து,—உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வமில்லை; ஆகலான், அவ்வடக்கத்தை உறுதிப்பொருளாகக்கொண்டு அழியாமற்காக்க, எ-று.

உயிரொன்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கனுயிர்மேவின்றது, அறிந்தடங்கிப் பயன்கொள்வது அதுவேயாகவின்.

(தெ-ப-ா.)—அடக்கத்தை - அடங்கியிருத்தலே, பொருள் ஆக-(உறுதிப்) பொருளாக, காக்க-காக்கக்கடவன், உயிர்க்கு—, அதனின்னங்கு - அதனின்மேற்பட்ட, ஆக்கம்- செல்வமானது, இல் - இல்லை, (ஆதலால்.).

122. Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

ஒ. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிக்
தாற்றி னடங்கப் பெறின்.

(பி-ா.) எ-து,—அடங்குதலே நமக்கு அறிவாவதென்று அறிந்து செறியானே ஒருவன் அடங்கப்பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப் பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும், எ-று.

இல்வாழ்வானுக்கு அடங்குசெறியாவது மெய்ம்முதன் மூன்றும்

தன வயத்தவாதல்.

(தெ-ப-ரா.)—அறிவுஅறிந்து-(அடங்குதலேகமக்கு) அறி வாவதென்று அறிந்து, ஆற்றின்-நல்லவழியால், அடங்கப்பெறின்(ஒருவன்) அடங்கப்பெறுவானுள்ள, செறிவு-அவ்வடக்கமானது, அறிந்து - (உயர்க்தோரால்) அறியப்பட்டு, சீர்மை - மேம்பாட்டை, பயக்கும் - (அவனுக்குத்) தரும்.

123. Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

56 ரூசு கந்-ம். அதி. அடக்கமுடைமை.

ச. நிலையிற் ரிரியா தடங்கியான் ரேத்தை
மலையினு மாணப் பெரிது.

(பரி-ஞா.) எ-து, —இல்வாழ்க்கையாகிய

தன்னொறியின் வேறுபடாது

கிண்று அடங்கினவனது உயர்ச்சி மலையினுயர்ச்சியினும்
மிகப்பெரிது, எ-து.

திரியாதடங்குதல் - பொறிகளாற் புலன்களை நுகராமின்றே
அடங்கு

தல். மலை-ஆகுபெயர்.

(தெ-ப-ஞா.)—நிலையின் - (இல்வாழ்க்கையாகிய தன்)
வழி

யில், திரியாது - வேறுபடாது (நின்று), அடங்கியான் -
அடங்கி

னவனது, தோற்றம்-உயர்ச்சியானது,
மலையினும் - மலைஉயர்ச்சி

யினும், மாணப்பெரிது-மிகப்பெரிதாம்.

124. More lofty than a mountain will be the greatness of
that man
who without swerving from his domestic state controls himself.

ஞ. எல்லார்க்கு நன்றாம் பணித வவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வங் தகைத்து.

(பரி-ஈ.) எ-து,—பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும்
ஒப் பங்க்ரேயெனிலும், அவ்வெல்லாருள்ளும்
செல்வமுடையார்க்கே வேறொ
ருசெல்வமாஞ் சிறப்பின் உடைத்து, எ-று.
பெருமிதத்தினைச் செய்யுங்கல்வியுங் குடிப்பிறப்பும் உடையார்
அஃ.

இன்றி அவைதம்மானே அடங்கியவழி அவ்வடக்கம் சிறந்து
காட்டாதாக வின், செல்வர்க்கே செல்வங் தகைத்தென்றார்.
செல்வத்தகைத்தென்பது மெலிச்துநின்றது. பொதுவென்பாராயும்
உடம்பட்டுச் சிறப்பாதல் கூழி யவாறு. இவையைந்துபாட்டானும் பொதுவகையான் அடக்கத்து சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பணிதல் - (பெருமைப்பாடில்லாது) அடங்கு
தல், எல்லார்க்கும்-யாவருக்கும், நன்றாம்-(பொதுப்பட) நன்றா
கும், (ஆயினும்), அவருள்ளும் - அவ்வெல்லாருள்ளும், செல்
வர்க்கே-செல்வர்களுக்கே, செல்வம் தகைத்து-வேறொரு செல்வ
மாய்த்தோன்றுஞ் சிறப்பினையடையதாம்.

12.5 Humility is good in all; but especially in the rich it is (the
excellence of) a higher riches.

சு. ஒருமையு ளாமைபோ லைஷ்டடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.

(பரி-ஞ.) எ-து,-ஆமைபோல் ஒருவன் ஒருபிறப்பின்கண் ஜம்பொ
நிகளையும் அடக்கவல்லனுயின், அவ்வள்ளமை அவனுக்கு எழுபிறப்பின்கண்
அம் அரனுதலை உடைத்து, எ-து.

ஆமை ஜங்குதுப்பினையும் இடர்புகுதாமல அடக்குமாறுபோல, இவ
அம் ஜம்பொறிகளையும் பாவம்புகுதாமல் அடக்கவேண்டுமென்பார், ஆமை

கந்-ம். அ.தி. அடக்கமுடைமை.

நீஏ ரீ.போலென்றார். ஒருமைக்கட்செய்த விளையின்பயன்
எழுமையுங் தொடருமென்பது இதனுன்றிக. இதனுன்
மெய்யடக்கங்கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—ஒருமையுள் - (ஒருவன்) ஒருபிறப்பின்
கண் ணே, ஆமைபோல் - ஆமைபோல, ஜங்கு -
ஜம்பொறிகளையும், அடக்கல் ஆற்றின் - அடக்க வல்லவனுகில்,
(அவ்வள்ளமை அவனுக்கு), எழுமையும் -
எழுபிறப்பின்கண்ணும், ஏமாப்பு உடைத் து-காவலாதலையுடை
யது.

126. Should one throughout a single birth, like a tortoise keep
in his five senses, the fruit of it will prove a safe-guard to him
throughout the seven fold births.

எ. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு.

(பரி-ஞ.) எ-து,-தம்மாற் காக்கப்படுவன எல்லாவற்றையும்
காக்க மாட்டாராயிலும் நாவொன்றனையுங்காக்க ; அதனைக்காவாராயின்
சோற் குற்றத்தின்கட்டுத் தாமே துன்புறுவர், எ-து.

யாவென்பது—அஃறினைப்பன்மைவினுப்பெயர். அஃது என்று எஞ்சா மை உணரவின்றது. முற்றும்மை விகாரத்தாற்றெறுக்கது. சொற்குற்றம்- சொல்லின்கட்டோன்றுங்குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர், என்பனபோ லச் சோகாப்பொன்பது ஒருசொல்.

(தெ - ப - ளா.) — யா - (காக்கவேண்டுவன) யாவையும், காவார் ஆயினும்-காக்கமாட்டாராயினும், நா-நாவொன்றையும், காக்க - காக்கக்கடவர் ; காவரக்கால் - (அதனைக்) காக்கமாட்டா ராயின், சொல்லிமுக்குப்பட்டி - சொற்குற்றத்திலே அகப்பட்டி, சோகாப்பர் - (தாமே) துன்பப்படுவார்.

127. Whatever besides you leave unguarded, guard your tongue ; otherwise errors of speech and the consequent misery will ensue.

அ. ஒன்றுனுங் தீச்சொற் பொருட்பய னுண்டாயி னன்றுகா தாகி விடும்.

(பரி-ளா.) எ-து,—தீயவாகிய சொற்களின்பொருள்களாற் பிறர்க்குவருங்குப்பம் ஒன்றுயினும் ஒருவன்பக்கல் உண்டாவதாயின், அவனுக்குப் பிறவறங்களான் உண்டான் நன்மை தீதாய்விடும், எ-து.

தீயசொல்லாவன—தீங்குபயக்கும் பொய், குறைா, கடுஞ்சொல்லென்பன. ஒருவன் நல்லவாகச்சொல்லுஞ்ச சொற்களின்கண்ணே ஒன்றுயினும் தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்குண்டாவதாயின் என்றுதாப் பாரும் உளர்.

(தெ-ப-ளா.) — தீச்சொல்-தீயசொற்களது, பொருள்பயன்- பொருள்களாலே (பிறருக்கு வரும்) பயனைது, ஒன்றுஆனும்- ஒன்றுயினும், உண்டாயின் - (ஒருவனிடத்திலே) உண்டாவ

நி இ

கா-ம். அதி. அடக்கமுடைமை.

தாயின், நன்றா-(அவனுக்குப்பிறவறங்களாலுண்டாகிய) நன்மையானது, ஆகாதாகிவிடும்-தீதாய்விடும்.

128. If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

க. தீயினாற் சுட்டபு னுள்ளாறு மாருதே
நாவினாற் சுட்ட வடு.

(பரி-ஞ.) எ-து,—ஒருவனை ஒருவன் தீயினாற் சுட்டபுன் மெய்க்கட்சிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதேஆறும்; அவ்வாறன்றி வெவ்வளையுடையாவினாற் சுட்டவடு அதன்கண்ணும் ஏஞ்சூங்கிறும் ஆருது, எ-து.

ஆறிப்போதலால் தீயினாற்சுட்டதனிப் புண்ணென்றும், ஆருதசிடத்தலால் நாவினாற்சுட்டதனை வடிவென்றுக்கூறினார். தீயும் வெவ்வளையுஞ்சுடுதற்கெழுப்பிலான் ஒக்குமாயினும், ஆருமையாற் தீயினும் வெவ்வளைகொடிதென்பது போதானின், இது குறிப்பான்வந்த வேற்றுமையலங்காரம். இவைழுன்றுபாட்டாலும் மொழியடக்கங்கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—தீயினால் - (ஒருவனை யொருவன்) கெருப்பால், சுட்ட புண்-சுட்டபுன்னைனது, (உடம்பினிடத்தே யிருங்தாலும்), உள்-மனத்தினிடத்தே, ஆறும்-(அப்போதே) ஆறும், (அப்படியல்லாமல்) நாவினால் - (தீயசொற்களையுடைய) நாவி னலே,சுட்டவடு-சுட்டவடுவானது, ஆருது -

(அம்மனத்தினிடத்

தும் எப்போதும்) ஆருது.

129. The wound which has been burnt in by fire may heal, but a

wound burnt in by the tongue will never heal.

கா. குதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

(பரி-ா.) எ-து,—மனத்தின்கண் வெகுளிதோன்றுமற் காத்துக் கல்
விடுடையனும் அடங்குதலை வல்லவன்து செவ்வியை, அறக்கடவுள் பாரா

நிற்கும், அவனையடையும் நெறியின்கட்ட சென்று, எ-து.

அடங்குதல்—மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல்.

செவ்வி—தன்குறைக்குறுத்தற்கேற்ற மன மொழி முகங்கள் இனியனங் கா

லம். இப்பெற்றியானை அறங் தானே சென்றுடையும் என்பதாம். இதனான்

மனவடக்கங்கூறப்பட்டது.

(கெ-ப-ா.)—கதம் - கோபத்தை, காத்து - (மனத்திலே

தோன்றுமல்) காத்து, கற்று - கல்வியடையவனுகி, அடங்கல்-

அடங்குதலை, ஆற்றுவான் - செய்பவன்து, செவ்வி - சமயத்தை,

அறம் - அறக்கடவுளானவன், ஆற்றில் - (அவனைச்சேரும்) வழி

யில், நுழைந்து-புகுந்து, பார்க்கும்-பாராநிற்பான்.

130. Virtue, seeking for an opportunity, will come into the path of

that man who, possessed of learning and self control, guards, himself

against anger.



கச-ம். அதி-ஒழுக்கமுடைமை.

அஃதாவது தத்தம் வருணத்திற்கும் சிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத் தினையுடையராதல். இது, மெய்ம் முதலிய அடங்கினார்க்கல்லது முடியா தாகலின், அடக்கமுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. ஒழுக்கம் விழுப்பங் தரலா நெஞ்சுக்க மூயிரினு மோம்பப் படும்.

(பரி-ஈ.) எ-து, — ஒழுக்கம் எல்லார்க்குஞ் சிறப்பினைத் தருதலான, அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும், எ-து.

உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பங்தருதலின், பொதுப் படக்கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது, அதனால் அங்குணம் விழுப்பங்தரு வதாயது ஒழுக்கமென்பது பெற்றும். உயிர் எல்லாப்பொருளினுஞ் சிறந்த தாயினும் ஒழுக்கம்போல விழுப்பங்தாராமையின், உயிரினுமோம்பப்படுமென்றார்.

(தெ-ப-ஈ.) — ஒழுக்கம் - ஆசாரமானது, விழுப்பம் - (எல் லாருக்கும்) சிறப்பை, தரலான் - கொடுத்தலால், ஒழுக்கம்-அவ் வாசாரம், உயிரினும் - உயிராப்பார்க்கினும் (அதிக மேன்மை யாக), ஒம்பப்படும்-பாதுகாக்கப்படும்.

131. Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

2. பரிக்தோம்பிக் காக்க வொழுக்கங் தெரிக்தோம்பித் தேரினு மஃதே துணை.

(பரி-ஈ.) எ-து, — ஒழுக்கத்தின் ஒன்றானும் அழிவுடாமற்பேணி வருங்தியுங்காக்க; அறங்கள்பலவற்றையும் ஆராய்ந்து இவற்றுள் இருமைக் குந்துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும் துணையாய் முடிவது அவ்வொழுக்கமேயாகலான், எ-து.

பரிந்துமென்னும் உம்மை விகாரத்தாற்றெடுக்கது.
 இவையிரண்டுபாட்டாலும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.
 (தெ-ப-ா.) -தெரிந்து - (பலவறங்களையும்)
 ஆராய்ந்து, (இவற்றுள் இருமைக்குஞ் துணையாவது
 எதுவென்று) ஓம்பி- (மனத்தை) அடக்கி,
 தேரினும்-அறிந்தாலும், துணை-துணையாய் முடிவது,
 அஃதே-அவ்வாசார மே; (ஆதலால்.) ஒழுக்கம்-ஆசா ரத்தை,
 ஓம்பி-(ஒன்றாலும் அழிவுபடாமற்) காத்து, பரிந்து-வருங் தியும்,
 காக்க - காவல்செய்யக்கடவன்.

132. Let propriety of conduct be laboriously preserved and
 guard-ed ; though one know and practise and excel in many virtues,
 that will be an eminent aid.

60 சூ

கச-ம். அதி. ஒழுக்கமுடைமை.

ஏ. ஒழுக்க முடைமை குடிமை யிமுக்க
 மிழிந்த பிறப்பாய் விடும்.

(பரி-ா.) எ-து,-எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கேற்ற
 ஒழுக்கம்

உடைமை குலனுடைமையாம்; அவ்வொழுக்கத்திற்றவறுதல்
 அவ்வருணத்

திற்றுழுங்த வருணமாய்விடும், எ-று.

பிறங்த வருணத்துள் இழுங்குலத்தாராயினும் ஒழுக்கம்
 உடைய

ராக உயர்குலத்தாவர்ஜூகவின் குடிமையாமென்றும், உயர்ந்த
 வருணத்

துப் பிறங்தாராயினும் ஒழுக்கத்திற்றவறத் தாழுங்த

வருணத்தராவர்

ஆகவின் இழிந்த பிறப்பாப் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுகு
குணத்

தினும் இல்வழிப்படுகுற்றம் பெரிதென்றவாறு. பயன்
இடையீடின்றி

எய்துதலின், அவ்விரைவுபற்றி அவ்வேதுவாகிய விளைகளே
பயனுக

வோதப்பட்டன.

(தெ-ப-ா.)—இழுக்கம் உடைமை—(எல்லார்க்கும்
தத்

தம் வருணத்துக்கு ஏற்ற) ஆசாரமுடைமையானது,
குழமை—

குலமுடைமையாம்; இழுக்கம்—(அவ்வாசாரத்தினின்றும்)
தவ

துதலானது, இழிந்தபிறப்பாய்விடும்-தாழ்ந்த
வருணமாய்விடும்.

133. Propriety of conduct is true greatness of birth, and
im-

propriety will sink into a mean birth.

ச. மறப்பினு மோத்துக் கொள்ளாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(பரி-ா.) எ-து,—கற்ற வேதத்தினை மறந்தானுமிலும்
அவ்வருணங்

கெடாமையின் பின்னும் அஃதோதிக்கொள்ளாம் ; அந்தணனது
உயர்ந்த

வருணம் தன்னெழுக்கங் குன்றக் கெடும், எ-று.

மறந்தவழி இழிகுலத்தனும் ஆகவின், மறக்கலாகாதென்றுங்
கருத்

தான், மறப்பினுமென்றார். சிறப்புடை வருணத்திற்கு
மொழிந்தமையின்,

இஃது ஏனையவருணங்கட்குங் கொள்ளப்படும்.

(தெ-ப-ா.)—ஓத்து - (கற்ற) வேதத்தை,

மறப்பினும்-மற

ந்தானுயினும், கொள்ளுகும் - (வருணக்
கெடாமையினுலே

பின்னும்) ஓதிக்கொள்ளலாம்; பார்ப்பான் - பிராமணனது,
பிற

ப்பு - உயர்ந்தவருணமானது, ஒழுக்கம்குன்ற - (தன்)
ஆசாரங்

குறைய, கெடும் - கெட்டுப்போம்.

134. A Brahman though he should forget the Vedas may
recover it

by reading ; but if he fail in propriety of conduct even his high birth
will
be destroyed.

ஞ. அழுக்கா றுடையான்க ணுக்கம்போன் யில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.

(பரி - ளா.) எ-து,—அழுக்கா றுடையான்மாட்டு
ஆக்கமில்லாதாற்

போல, ஒழுக்கமில்லாதவன்மாட்டும் உயர்ச்சி யில்லை, எ-து.
கச-ம. அதி. ஒழுக்கமுடைமை.

கூக 6/

உலமையான் ஒழுக்கமில்லாதவன் சுற்றத்திற்கும்

உயர்ச்சியில்லையெ

ங்பது பெற்றும் ; என்னை ? “கெ

ாடுப்பதழுக்கறப்பான் சுற்றமும்” நல்

கூர்தவின்.

உயர்வு-உயர்குலமாதல்.

(தெ-ப-ா.)—அழுக்காறு உடையான்கண் -
பெரருமை யுடையவனிடத்தே,
ஆக்கம்போன்று-செல்வமில்லாமைபோல, ஒழுக்கம்
இலான்கண் - ஆசார மில்லாதவளிடத்தே, உயர்வு-
உயர்ச்சியானது, இல்லை - இலது.

135. Just as the envious man will be without wealth, so will
the man destitute of propriety of conduct be without greatness.

கூ. ஒழுக்கத்தி னெல்கா ரூவோ ஸிமுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.

(பரி-ா.) எ-து,—செய்தற்கருமைநோக்கி ஒழுக்கத்திற்
சுருங்கார் மனவலியுடையார்; அவ்விழுக்கத்தால் தமக்கிழிகுலமாகிய
குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து, எ-று.

ஒழுக்கத்திற்சுருக்கம் அதனையுடையார்மே வேற்றப்பட்டது.
கொண்ட விரதம் விடாமைபற்றி, உரவோரொன்றூர்.

(தெ-ப-ா.)—இழுக்கத்தின் - (ஆசாரத்தினின்றும்)
தவ ருதலால், ஏதம் - (இழிகுலம் ஆதலாகிய) குற்றம்,
படுபாக்குஞ்சாதலை, அறிந்து-தெரிந்து, உரவோர் -
மனவலியை யுடை யோர், ஒழுக்கத்தின் - ஆசாரத்தில், ஒல்கார்
- சுருங்கார்.

136. Those firm in mind will not slacken in their observance of
the proprieties of life, knowing, as they do, the misery that flows from
the transgression from them.

எ. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ கொய்தாப் பழி.

(பரி-ா.) எ-து,—எல்லாரும் ஒழுக்கத்தானே
மேம்பாட்டையெய் துவர்; அதனினின்றிழுக்குதலானே தாம்
எய்துதற்குரித்தல்லாத பழியை யெய்துவர், எ-று.
பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம்பற்றி

உலகம் அடுக்குமென்றுகொள்ளும்ஆகவின்,
எய்தாப்பட்டி யெய்துவரென்றார். இவையைந்து பாட்டானும் ஒழுக்கம்
உள்வழிப்படுங் குணமும் இல்வழிப்படுங் குற்றமும் கூறப்பட்டன.

(தெ - ப - ணா.)—ஒழுக்கத்தின் - (எல்லாரும்)
ஆசாரத்தி னால், மேன்மை - மேம்பாட்டை, எய்துவர் -
அடைவார்; இழுக் கத்தின் - (அதிலிருந்து) தவறுதலாலே,
எய்தாப்பழி - (தாம்) அடைதற்கு உரித்தல்லாதபழியை,
எய்துவர்-அடைவார்.

137. From propriety of conduct men obtain greatness ; from
im- propriety comes insufferable disgrace.

62 கீ

கஸ்-ம். அதி. ஒழுக்கமுடைமை.

அ. நன்றிக்கு வித்தாரு நல்லொழுக்கங் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.

(பரி-ணா.) எ-து,-ஒருவனுக்கு நல்லவொழுக்கம் அறத்திற்குக் கார
ணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயவொழுக்கம் பாவத்திற்குக்
காரணமாய் இருமையினுங் தன்பம் பயக்கும், எ-து.

நன்றிக்கு வித்தாருமென்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் கார
ணமாதலும், இடும்பைதருமென்றதனால் நல்லொழுக்கம் இன்பந்தருத

லும் பெற்றும், ஒன்றுநின்றே ஏனையதை முடிக்குமாகவின். இதனால்
பின்விளைவு கூறப்பட்டது.

(தெ-ப-ணா.)—நல்லோழுக்கம் - (ஒருவனுக்கு) நல்ல ஆசார

மானது, நன்றிக்கு-அறத்துக்கு, வித்துஆகும்-காரணமாய்
(இரு

மைகளிலும்) இன்பத்தைத்தரும்,
தீர்முக்கம்-தீயஆசாரமானது,

(பாவத்திற்குக் காரணமாய்), என்றும்-இருமைகளிலும்,
இடும்

பை - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

138. Propriety of conduct is the seed of virtue; and
impropriety
will ever cause sorrow.

க. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

(பரி-ஞ.) எ-து,—மறந்துங் தீயசொற்களைத் தம்வாயாற்
சொல்லுங்

தொழில்கள் ஒழுக்கமுடையவர்க்கு முடியா, எ-று.

தீயசொற்களாவன—பிறர்க்குத்தீங்கு பயக்கும்
பொய்முதலியனவும்,

வருணத்திற்கு உரியஅல்லனவுமாம். அவற்றது பன்மையால்
சொல்லுதற்

கீழ்க்கூட பலவாயின. சொல்- சாதியோருமை. சொல்லெனவே
அமைங்

திருக்க வாயாலென வேண்டாது கூறினார், நல்ல சொற்கள்
பயின்றதெ

எத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதீங்கு
வடநூலார் தாற்
பரியமென்ப.

(தெ-ப-ா.) வழக்கியும் - மறந்தும்,
தீய-தீயசொற்களை,
வாயால்சொல்ல - தம்வாயினாற் சொல்லுதல், ஒழுக்கம்
உடைய

வர்க்கு-ஆசாரமுடையவர்க்கு, ஒல்லா-முடியாவாம்.

139. Those who study propriety of conduct will not
speak evil
even forgetfully.

க0. உலகத்தோடொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

(பரி-ா.) எ-து,-உலகத்தோடு பொருந்த வொழுகுதலைக்
கல்லா

தார் பலதூல்களையுங் கற்றுராயினும், அறிவிலாதார், எ-து.

உலகத்தோடு பொருந்த வொழுகுதலாவது—யர்ந்தோர் பலரும்
வைகிய அம்மன் ஒழுகுதல். அதனால் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு

ஏலாதன வொழிந்து சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான்
அவையும் அடங்க உலகத்தோடொட்ட என்றும், கல்விக்குப் பயன் அறிவி

கரு-ம். அதி. பிறவில்விழையாமை.

காந்

6-3

வும் அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகவின் அக்வொழுகுதலைக்
கல்லா தார் பலகற்றும் அறிவிலாதாரொன்றுங் கூறினார். ஒழுகுதலைக்
கற்றலாவது அடிப்படைல். இவை யிரண்டுபொட்டானும் சொல்லானுஞ்
செயலானும் வரும் ஒழுக்கங்களைல்லாம் ஒருவாற்றுற் கொடுத்துக்
கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—உலகத்தோடு - உயர்ந்தோரோடு, ஒட்ட-
பொருந்த, ஒழுகல் - நடத்தலை, கல்லார் - அறியாதார், பல -

பலனால்களையும், கற்றும் - கற்றுராயினும், அறிவிலாதார் - அறி வில்லாதாராவர்.

140. Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

கடு - ம். அதி-பிறனில்விழையாமை.



அஃதாவது காம மயக்கத்தால் பிறனுடைய இல்லானை விரும்பாமை. இஃது, ஒழுக்கமுடையார் மாட்டே சிகழ்வதாகவின், ஒழுக்கமுடைமை யின்பின் வைக்கப்பட்டது.

க. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்

தறம்பொருள் கண்டார்க ணில்.

(பரி-ஈ.) எ-து,-பிறனுக்குப்பொருளாந் தன்மையுடையாளைக் காத வித்தொழுகுகின்ற அறியாமை, ஞாலத்தின்கண் அறதாலையும் பொருநூலை

யும் ஆராய்ந்தறிந்தார்மாட் டில்லீ, எ-று.

பிறன்பொருள் - பிறனுடைமை. அறம் பொருளென்பன ஆகுபெயர்.

செவ்வெண்ணின்தொகை தொக்குநின்றது. இன்பம் ஒன்றையே நோக்

கும் இன்ப நுலுடையார் இத்தீயொழுக்கத்தையும் பராதிதமென்று கூறு

வராகவின், அறம் பொருள் கண்டார்களில்லென்றார் ; எனவே, அப்பே

தைமையுடையார்மாட்டு அறமும் பொருளும் இல்லையென்பது பெறப் பட்டது.

(தெ - ப - ஈ.)—பிறன் - பிறனுக்கு,
பொருளாள்-உடை

மையார் தன்மையவளை, பெட்டு - இச்சித்து, ஒழுகும் - நடக்

கின்ற, பேதைமை - அறியாமையானது, ஞாலத்து -
பூமியின்

கண், அறம் - அறநாலையும், பொருள் - பொருள்நாலையும்,
கண்

டார்கண் - ஆராய்ந்தறிந்தவரிடத்தே, இல் - இல்லை.

141. The folly of desiring her who is the property of another
will

not be found in those who know (the attributes of) virtue and
(the
rights of) property.

2. அறன்கடை நின்றாரு வெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

(பி-ஈ.) எ-து,—காமங் காரணமாகப் பாவத்தின்கண்
நின்றால்

லாருள்ளும் பிறனில்லானைக் காதவித்து அவன் வாயிற்கட்சென்று
நின்

லூர்போலப் பேதையாரில்லை, எ-ஆ.

14 சூச

கடு-ம. அதி. பிறனில்விழையாமை.

அறத்தினீக்கப்பட்டமையின்,
அறன்கடையின்ற

பெண்வழிச்செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல
மகளிரோடுங்

கூடி இன்ப நுகர்வாரும்போல, அறமும் பொருளும் இழத்தலே
யன்றிப்

பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாங்கருதிய இன்பமும் இழக்கின்ற

ராக

வின், பேதயாளில்லென்றார்; எனவே, இன்பழும் இல்லையென்பது
பெறப
பட்டது.

(தெ-ப-ா .)—அறண்கடை - (காமங்காரணமாகப்)
பாவத்

தில், நின்றாருள் எல்லாம்-நின்றவொல்லாருள்ளும்,
பிறண்கடை-

பிறன்து வாயிலினிடத்தே, நின்றாரின் - (அவன்
மனையாளையிச்

சித்து) நின்றவர்போல, பேதயார் - மூடர், இல் - இலர்.

142. Among all those who stand on the outside of virtue, there
are

நூல்கள் போல் பேதயார்கள் அதை விட்டு வருகின்றன.

ஈ. விலிந்தாரின் வேறல்லர் மன்ற
நீண்ம புரிந்தொழுகு வார்.
தலிந்தாரிற்

(பி-ா.) எ-து,—தம்மை ஜயுன்தார் இல்லாள்கண்ணே
பாவஞ்செய்

தலை விரும்பி ஒழுகுவார் உயிருடையானும், இறங்தாரோயாவர், எ-து.
அறம் பொருளின்பங்களாகிய பயன் உயிராய்தாமையின்,
விலிந்தா

ரின் வேறல்லரென்றும், அவர் தீமை புரிந்தொழுகுவது
இல்லுடையவரது

தெளிவுபற்றியாகவின் தெளிந்தாரில்லென்றுக் கூறினார்.

(தெ-ப-ா.)—மன்ற - நிச்சயமாக, தெளிந்தார் - (தம்மை
நல்லவொன்று) தெளிந்தவரது, இல் - மனையாளிடத்தே, தீமை-
பாவஞ்செய்தலை, புரிந்து - விரும்பி, ஒழுகுவார் - கடப்பவர்,
(உயிருடையவராயிருந்தாலும்) வீலிந்தாரின் - செத்தவரில்

வின்

ஆம், வேறல்லர் - வேறுகார்.

143. Certainly they are no better than dead men

who desire evil

towards the wife of those who undoubtingly confide in them.

ச. எனைத்துணைய ராயினு மென்னுங் தினைத்துணையுங்.
தேரான் பிறனில் புகல்.

(பி-ா.) எ-து,—எத்துணைப்பெருமைடையராயினும் ஒருவர்க்கு
யாதாய் முடியும், காமமயக்கத்தால் தினையளவுங்தம்பிழைய ஓராது பிற
னுடைய இல்லின்கட்புகுதல், எ-று.

இங்கிரன்போல எல்லாப்பெருமையும் இழங்கு சிறுமையெய்தல் நோ
க்கி, என்னுமென்றார். “என்னீ ரஹியாதீர் போல விவைகூறி—னின்னீர
வல்ல நெடுங்காய்” என்புழிப்போல உயர்த்தற்கட் பன்மை யொருமை
மயங்கிறது. தேரான் பிறனென்பதைத் தம்மை ஒயுகுத பிறனென்று
கொட்டபாருமூனர்.

(தெ-ப-ா.)—தினைத்துணையும் - (காமமயக்கத்தினாலே),
தினையளவும் [சிறிதாயினுமென்றபடி], தேரான் - (தம்பிழை

கரு-ம். அதி. பிறனில்விழையாமை.

கா ரு

கூ

யை) வினையாமல், பிறன் இல் - பிறனுடைய மைனயாவிடத்தே,
புகல் - செல்லுதல், எனைத்துணையர் ஆயினும்-எவ்வளவு பெரு

மையை யுடையவராயிருக்கினும், என்னும் - (அவருக்கு) யாதாய் முடியும்.

144. However great one may be what does it avail if without at all considering his guilt he goes unto the wife of another.

ஞ. எளிதென வில்லிறப்பா நெய்து மெஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி.

(பரி-ஈ.) எ - து, — எய்துதல் எளிதென்று கருதிப் பின்விளைவு கருதாது பிறவில்லின்கண் இறப்பான், மாய்தலின்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கு குங் குடிப்பழியினையெய்தும், எ - று.

இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.

(தெ - ப - ஈ.) — எளிதுஎன - (இவளொச்சேர்தல்) எளிதென்று நினைத்து, இல் - (பிறன்) மனைவியிடத்தே, இறப்பான்-செல் லுவோன், விளியாது-அழியாமல், எஞ்ஞான்றும் - எக்காலமும், நிற்கும்-நிலைநிற்பதாகிய, பழி - (குடிப்) பழியை, எய்தும்-அடைவான்.

145. He who thinks lightly of going unto the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

ஞ. பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண்.

(பரி-ஈ.) எ-து, — பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத் துப் பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இங்நான்கு குற்ற மும் ஒருசாலும் நீங்காவாம், எ-று.

எனவே, இருமையுமிழுத்தல் பெற்றும். இவையாறுபாட்டானும் பிற னில்விழைவான்கட் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.) — இல் - (பிறன்) மனைவியினிடத்தே, இறப்பான்கண் - செல்லுவோனிடத்து, பகைபாவம் அச்சம் பழினை நான்கும் - பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இங்நான்கு குற்றங்களும், இகவாஆம் - (ஒருபோதும்) நீங்காவாம்.

146. Hatred, sin, fear, disgrace; these four will never leave

him who goes in to his neighbour's wife.

எ. அறணியலா னில்வாழ்வா னென்பான் பிறணியலாள்
பெண்மை நயவா தவன்.

(பரி-ா.) எ-து,—அறஞகிய இயல்போடுகூடி
இல்வாழ்வானென்று சொல்லப்படுவான், பிறனுக்குரிமை பூண்டு
அவனுடைய இயல்பிள்ளன் னே நிற்பாளது பெண்தன்மையை
விரும்பாதவன், எ-று.

55

66 கூகு

கரு-ம. அதி. பிறணில்விழையாகம.

ஆஹருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண்வந்தது. இல்லறஞ் செய்வானை
ஏப்படுவான் அவனே யென்பதாம்.

(தெ-ப-ா.)—அறன் இயலான் - அறமாகிய இயல்போடு
கூடி, இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வானென்று சொல்லப்
படுவான், பிறன்இயலாள் - பிறனுடைய வியல்பிலே (அவனுக்கு
உரிமைபூண்டு) நிற்பவளது, பெண்மை - பெண்தன்மையை, நய
வாதவன் - விரும்பாதவன்.

147. He who desires not the womanhood of her who should walk
according to the will of another will be praised as a virtuous house-
holder.

அ. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றேர்க்

கற்றென்றே வரன்ற வொழுக்கு.

(பரி-ா.) எ-து,—பிறன்மனையாளை உட்கொள்ளாத பெரிய

ஆண்

தகைமை சால்புடையார்க்கு அறனுமாம், நிரம்பிய
வொழுக்கமுமாம்,

எ-று.

புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும்
உட்பகையாகிய

காமம் அடக்குதற்கருமையின், அதனையடக்கிய ஆண்மையைப்
பேராண்

மையென்றார். ஒன்றேவென்பது என்னிடைச்சொல். செய்தற்கரிய
அற

னும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்குமென்பதாம்.

(தெ-ப-ா.)—பிறங்மனை-பிறனதுமனையாளை,
நோக்காத-

உட்கொள்ளாத, பேர் ஆண்மை - பெரிய
ஆண்தன்மையானது,

சான்றேர்க்கு - (அறிவால்) நிறைந்தோர்க்கு, அறன்
ஒன்றே -

தருமமாவதொன்றே, ஆன்றவொழுக்கு -
நிறைந்தவொழுக்கமு
மரம்.

148. That noble manliness which looks not at the wife of
another

is the virtue and dignity of the great.

கூ. நலக்குரியார் யாரோனி னமீஸ் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.

(பரி-ா.) எ-து,—அச்சங் தருங் கடலாற் சூழப்பட்ட
உலகத்து

எல்லாந்மைகளும் எய்துதற்குரியார் யாவலோனின்,
பிறப்பெருவனுக்கு

உரிமையாகியானுடைய தோனைச் சேராதார், எ-று.

அசலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றுஞ்
அளவிடப்படா

மையின், சாம நீரொன்றூர். நலத்திற்கென்பது நலக்கெனக் குறைந்து வின்

தது. உரிச்சொல்லீரு திரிக்கு வின்றது. இருமையினும் நன்மையெய்துவ

ஒன்பதாம்.

(தெ - ப - ளா.)—நாமநீர் - அச்சந்தருங் கடலாற் சூழப்

பட்ட, வைப்பில்-பூமியில், நலத்திற்கு-(எல்லா) நன்மைகளையும்

பெறுதற்கு, உரியார் - உரிமையையுடையார், யார்எனின்-யாவர்

கசு-ம். அதி. பொறையுடைமை.

கா.எ

67 எனின், பிறற்கு - பிறனுக்கு, உரியாள் - உரிமையானவளது, தோள் - தோள்களை, தோயாதார் - சேராதவர்.

149. Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?” Those who touch not the shoulder of her who belongs to another.

க.ஏ. அறங்வரையா னல்ல செயினும் பிறங்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

(பி-ளா.) எ-து.—ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், அவனுக்குப் பிறனெல்லைக்கண்ணிற்பாளது பெண்மையை விரும்பாமையுண்டாயின், அது நன்று, எ-று.

இக்குணமே மேற்பட்டுத் தோன்றுமென்பதாம். இவைநான்கு பாட்டானும் பிறனில் விழையாதான்கட்டுணங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறண் - (ஒருவன்)

அறத்தை, வரையான் - (தனக்கு உரியதாகக்)

கொள்ளாதவனுகி, அல்ல - பாவங்களை, செயினும் -

செய்தாலும், (அவனுக்குப்) பிறன்வரையாள் - பிற

னெல்லையிலே நிற்பவளது, பெண்மை-பெண்மையை,

நயவாழை-விரும்பாழை (உண்டாயின்), நன்று - (அது)

நல்லது.

150. Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

கசு-ம். அதி-பொறையுடைமை.

அஃதாவது காரணம்பற்றியாதல் மடமையானதல் ஒருவன் தமக்கு மிகைசெய்தவழித் தாழும் அதனை அவன்கட்செய்யாது பொறுத்தலையுடையராதல். நெறியினீங்கிய செய்தாளையும் பொறுக்கவேண்டு மென்றத்து, இது பிறனில்விழையாழையின்பின் வைக்கப்பட்டது.

க. அகழ்வாளைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை.

(பி-ா.) எ-து,-தன்னை அகழ்வாளை வீழாமற்றஞ்சும் நிலம்போல, தம்மை அவமதிப்பாளப் பொறுத்தல் தலையாயதறம், எ-று.

இகழ்தல் - மிகையாயின செய்தலும் சொல்லுதலும்.

(தெ-ப-ா.)—அகழ்வாளை-(தன்னைத்) தேரண்டுவோளை, தாங்கும் - (வீழாமற்) சுமக்கின்ற, நிலம்போல - பூழிபோல, தம்மை-தங்களை, இகழ்வார் - நிந்திப்பவளை, பொறுத்தல்-பொறுத்திருத்தல், தலை - முதன்மையாகிய அறமாம்.

151. To bear with those who revile us just as the earth bears up

those who dig it, is the first of virtues.

68 சுஅ

கசு-ம். அதி. பொறையுடைமை.

உ. பொறுத்த விறப்பினை யென்று மத்தீன்

மறத்த வதனினும் நன்று.

(பி-ஞா.) எ-து,—பொறை நன்றாகலால், தாமொறுத்தற்கு இயன்ற

காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதீன் உட்கொள்ளாது

அப்பொழுதே மறத்தல் பெறின், அப்பொறையினும் நன்று, எ-து.
மிகையென்றது மேற்சொல்லிய இரண்டளையும்.

பொறுக்குங்காலும்

உட்கொள்ளப்படுதலின், மறத்தலை அதனினும் நன்றென்றார்.

(தெ - ப - ஞா) — இறப்பினை - (ஒருவன்செய்த)
மிகையை,

என்றும்—தன்னுலொறுத்தற்குக் கூடியகாலத்திலேயும்,
பொறுத்

தல் - பொறுக்கக்கடவன் ; மறத்தல் - (அதீனினின்யாமல்
அப்பொழுதே) மறத்தல் (பெறின்), அதனினும் -
அப்பொறுமை

யிலும், நன்று - மிகங்கலது.

152. Bear with reproach even when you can retaliate ; but to
forget it will be still better than that.

உ. இன்மையு வின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

(பி-ஞா.) எ-து,—ஒருவனுக்கு வறுமையுள் வைத்து
வறுமையாவது விருந்தினார் யேற்றுக்கொள்ளாது நீக்குதல்;

அதுபோல, வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகக்கெச்தாரைப் பொறுத் தல், எ-று.

இஃஂது எடுத்துக்காட்டுவதை. அறனவ்லாத விருந்தொரால் பொருளு

டைமை ஆகாத வாறுபோல, மடவார்ப்பொறையும் மென்மைஆகாதே வன்மையாமென்பது கருத்து.

(தெ-ப-ா.)—இன்மையுள்இன்மை - (ஒருவனுக்கு) வறு மையுள் வறுமையாவது, விருந்துஒரால் - விருந்தினரா (எற்றுக் கொள்ளாமல்) நீக்குதலாம்; (அதுபோல) வன்மையுள்வன்மை-வல்லமையுள் வல்லமையாவது, மடவார்-அறியாமையினுலேதிங்கு செய்தவரா, பொறை - பொறுத்தல்.

153. To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

ச. நிறையுடைமை நீங்காமை வேண்டித் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் சால்புடைமை தன்களின்று நீங்காமை யை வேண்டுவனுயின், அவனுற் பொறையுடைமை தன்கண் அழியாமற் காந்தொழுகப்படும், எ-று.

பொறையுடையாற்கல்லது சால்பில்லையென்பதாயிற்று. இவைகான் குபாட்டானும் பொறையுடைமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நிறைஉடைமை - (ஒருவன்) நிறைவையுடையனுயிருக்கை, நீங்காமை - (தன்ஜீவிட்டு) நீங்காமையை, வேண்

க்கு-ம். அதி. பொறையுடைமை.

சு. சு

67 டின் - வேண்டுவானுயின், (அவனுல்) பொறைஉடைமை - வி

ராறு மையுடையனு யிருக்கை, போற்றி - அழியாமற் காத்து,
ஒழுகப் படும் - நடக்கப்படும்.

154. If you desire that greatness should never leave you preserve
in your conduct the exercise of patience.

ஞ. ஒஹுத்தாரை யொன்றுக் வையாரோ வைப்பர்
பொறுத்தாராப் பொன்போற் பொதிந்து.

(பி-ஞ.) எ - து, - பிறன் தமக்குத் தீங்குசெய்தவழிப் பெ
ராறுது அவனை ஒஹுத்தாரை அறிவுடையார் ஒருபொருளாக
மனத்துக்கொள்ளார்; அதனைப் பொறுத்தாராப் பொன்போற் பொதிந்து
கொள்வர், எ - று.

ஒஹுத்தவர் தாழும் அத்திங்கு செய்தவனே டொத்தவின்,
ஒன்றுக் வையாரொன்றூர். பொதிந்துவத்தல்-சால்புடைமைபற்றி
இடைவிடாது நினைத்தல்.

(தெ-ப-ஞ.)—ஒஹுத்தாரை - (பிறன்தமக்குத்
தீங்குசெய்த விடத்துப் பொருமல் அவனைத்) தண்டித்தவரை,
ஒன்றுஆக - . (அறிவுடையோர் ஒருபொருளாக, வையார் -
மனத்துட்கொள்ளார்; பொறுத்தாரை - (அதனைப்)
பொறுத்தவரை, பொன்போல்பொன்னைப்போல், பொதிந்து -
இடைவிடாது, வைப்பர்-மனத் துட்கொள்வார்.

155. (The wise) will not at all esteem the resentful. They
will esteem the patient just as the gold which they lay up with care.

ஞ. ஒஹுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுங் துணையும் புகழ்.

(பி-ஞ.) எ - து, - தமக்குத் தீங்கு செய்தவனை ஒஹுத்தார்க்கு
உங்டாவது அவ்வொருநாளையின்பமே; அதனைப் பொறுத்தார்க்கு
உலகம் அழியுமளவும் புகழுண்டாம், எ - று.

ஒருநாளையின்பம் - அந்நாளெள்ளநினும் கருதியது
முடித்தேமெனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம்

பொன்ற புகழும் பொன்றுமாகவின், ஏற்படை உலகென்னுஞ்சொல் வருவித்துக்கொக்கப்பட்டது.

(தெ-ப-ரா.)—இறுத்தார்க்கு-(தமக்குத்தீங்குசெய்தவளைத்) தண்டித்தவர்க்கு (உண்டாவது), ஒருநாளை இன்பம்-அவ்வொரு நாளையின்பமே; பொறுத்தார்க்கு - (அதனைப்) பொறுத்தவர்க்கு, பொன்றும்துணையும்-(உலகம்) அழியுமளவும், புகழ்-புகழ் (உண்டாம்.)

156. The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

70 எ0

கசு-ம். அதி. பொறையுடைமை.

எ. திறன்ல்ல தந்பிறர் செய்யினு நோனொங் தறன்ல்ல செய்யாமை நன்று.

(பி-ரா.) எ-து,—செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கட்பிறர்

செய்தாராயினும், அவர்க்கு அதனால் வருந்துன்பத்திற்கு நொங்குதான்

அறன்ல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று, எ-று.

உம்மை சிறப்பும்மை. துன்பத்திற்கு நோதலாவது - “உம்மை—யெரி

வாய் விரயத்து வீழ்வர்கொல்” என்றுபரிதல்.

(தெ-ப-ரா.)—திறன் அல்ல - செய்யத்தகாத கொடியவை

களை, தன் - தன்னிடத்து, பிறர்-மற்றவர்,
செய்யினும்-செய்தா
ஹும், நோ - (அவருக்கு அதனால்வருவதாகிய)
துன்பத்துக்காக,
நொந்து - வருந்தி, அறண்டுல் - அறமல்லாத செயல்களை,
செய்
யானம் - செய்யாதிருத்தல், நன்று - (ஒருவனுக்கு)
நல்லதாம்.

157. Though others inflict injuries on you, yet
compassionating
the evil (that will come upon them) it will be well not to do
them any
thing contrary to virtue.

அ. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தங்
தகுதியான் வென்று விடல்.

(பரி - னா.) எ-து,-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச்
செய்

தாரைத் தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக, எ-று.

தாழும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது
பொறையான்

அவரின் மேம்பட்டு வெல்கவென்பதாம். இவைநான்குபாட்டானும்
பிறா

செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.

(தெ-ப-னா.)—மிகுதியால்-மனச்செருக்கினுலே, மிக்கவை-
(தம்மிடத்துத்) தீயவைகளை, செய்தாரை - செய்தவரை, தாம்-

தாங்கள், தம் தகுதியால் - தமதுபொறுமையினுலே,
வென்று

விடல் - வென்றுவிடக்கடவர்.

158. Let a man by patience overcome those who through commit excesses.

pride

க. துறந்தாரிற் தூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னுச்சொ ஞேற்கிற் பவர்.

(பரி - ளா.) எ-து, —இல்வாழ்க்கைக்கண் சின்றேயும் துறந்தார்போ
லத். தூய்மையுடையார், நெறியைக்கடந்தார்வாய் இன்னுச்சொல்லிங்ப
பொறுப்பவர், எ-று.

தூய்மை - மனமாசின்கை. வாயென வேண்டாது கூறினார், தீயசொற்
கள் பயின்றதெனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு.

(தெ - ப - ளா.)—இறந்தார் - (நல்வழியைக்) கடந்தவரது,
வாய் - வாயிலுண்டாகும், இன்னுச்சொல் - வெறுக்கப்படுஞ்
சொற்களை, நோற்கிற்பவர் - பொறுப்பவர், துறந்தாரின் - (இல்

கா-ம். அதி. அழுக்காருமை.

எக 7/

வாழ்க்கையிலே யிருந்தும்) துறந்தார்போல, தூய்மை - பரிசுத்த
ருணத்தை, உடையர் - உடையவராவார்.

159. Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

கா. உண்ணுது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு

மின்னுச்சொ ஞேற்பாரிற் பின்.

(பி - ணா.) எ-து, —விரதங்களான் உணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர் ; அவர் பெரியவராவது தம்மைப் பிறர் சொல்லும் இன்னுத்தசோல்லைப் பொறுப்பாரிற்பின், எ.று.

பிறர் - அதிவிலாதார். நோலாமைக்கேதுவாகிய இருவகைப்பற்றிருடு சின்றே நோற்றவின், இன்னுச்சொ ஞேற்பாரிற்பின்னென்றார். இவையிர ஸ்டூபாட்டானும் பிறர் மிகக்கக்சொல்லியன் பொறுத்தல் கூறப்பட்டது.

(தெ-ப-ணா.)—உண்ணுது - (விரதங்களினாலே) உணவை விட்டு, நோற்பார்-(தம்மைஅடைந்தநோயைப்) பொறுப்பவர், பெரியர் - (எல்லாரினும்) பெரியவராவார்; (அவர் பெரியவராவது) பிறர் - மற்றவர், சொல்லும் - (தம்மைச்) சொல்லும், இன்னுச் சொல்-வெறுக்கப்படுஞ்சொற்களை, நோற்பாரின்பின் - பொறுப் பவரிற்பின்.

160. Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

கள-ம். அதி-அழுக்காருமை.

இதனுள் அழுக்காறென்பது ஒருசொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின்அழுக்காற்றைச் செய்யாமையென்றும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகரஜூகாரவிகுதியும் பெற்று அழுக்காருமையென சின்றது. இப்பொருமையும் பொறைக்கு மறுதலையாகவின், இதனை விலக்குதற்கு இது பொறையுடைமையின்பின் வைக்கப்பட்டது.

க. ஒழுக்காருக் கொள்க வொருவன்றன் னெஞ்சுத் தழுக்கா றிலாத வியல்பு.

(பரி-ணா.) எ-து, —ஒருவன் தன்னெஞ்சுத்தின்கண் அழுக்காறென்

ஆக குற்றமில்லாத இயல்பினைத் தனக்கோதிய ஒழுக்கநெறியாகக்

கொ

ங்க, எ-று.

இயல்பு - அறிவோடுசூடிய தன்மை. அத்தன்மையும்
நன்மைபயத்த
வின், ஒழுக்கநெறிபோல உயிரினுமோம்புக என்பதாம்.

(தெ - ப - ளா.)—ஒருவன்தன்நெஞ்சத்து -
ஒருவன்தன்

மனத்தின்கண், அழுக்காறு - பொறுமையாகிய குற்றம்,
இலாத-

இல்லாத, இயல்பு - தன்மையை, ஒழுக்கு - (தனக்குச்
சொல்

12 எ2

கஎ-ம். அதி. அழுக்காருமை.

லப்பட்ட) ஒழுக்கத்தினது, ஆறுஆக-வழியாக, கொள்க-கொள்
ளக்கடவன்.

161. Let a man esteem that disposition which is free from envy in
the same manner as propriety of conduct,

2. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின்.

(பரி-ளா.) எ - து, -யாவர்மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை

ஓருவன் பெறுமாயின், மற்றவன் பெறுஞ்சிரியபேறுகளுள்
அப்பேற்றினை

ஒப்பதில்லை, எ-று.

அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழியற்பாற் தென்பார்,
யார்மாட்டும்

என்றார். அன்மை - வேரூதல். இவையிரண்டுபாட்டானும்

அழுக்காறின்மை

யது குணங்கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—யார்மாட்டும் - யாவரிடத்தும்,
அழுக்காற்

ஸ்ரீன் - பொருமையில்நின்றும், அன்மை - வேரூதலை,
பெறின்-

(ஓருவன்) பெறுவானுயின்,
விழுப்பேற்றின்-(மற்றவன்பெறும்)

மேலானபேறுகளுள், அஃது - அப்பேற்றினை, ஒப்பது -
ஒத்த

பேறு, இல்லை - இலது.

162. Amongst all attainable excellencies there is none
equal to
that of being free from envy towards others.

ஏ. அறஞக்கம் வேண்டாதா னென்பான் பிறஞக்கம்
பேண தழுக்கறுப் பான்.

(பரி-ரா) எ-து, -மறுமைக்கும் இம்மைக்கும் அறமும்
செல்வமும்

ஆகிய உறுப்புகளைத் தனக்கு வேண்டாதானென்று
சொல்லப்படுவான்

பிறன் செல்வங்கள்ட வழி அதற்கு உவவாது அழுக்காற்றைச்
செய்

வான், எ-று.

அழுக்கறத்த லெனினும் அழுக்காறெனினும் ஒக்கும்.

அழுக்காறு

செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.

(தெ-ப-ரா.)—அறண் - (மஹமைக்கு) அறத்தையும்,

ஆக

கம் - (இம்மைக்குச்) செல்வத்தையும், வேண்டாதான்னன்பான்-

(தனக்கு) விரும்பாதவனென்று சொல்லப்படுவோன்,
பிறன் -

பிறனது, ஆக்கம்-செல்வத்தை, பேறாது -
(கண்டவிடத்து) மகி

மாமல், அழுக்கறுப்பான் - பொறுமைப்படுவான்.

163. Of him who instead of rejoicing in the wealth of
others

envies it it will be said “ he neither desires virtue nor wealth.”

ச. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிமுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.

கன-ம். அதி. அழுக்காருமை.

எண் 73

(பரி - ரா.) எ-து,—அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார், அத்தீநெறியால் தமக்கிருமையினுக் துன்பம் வருத்திலை அறிந்து, எ-று.

அறனல்லவையாவன—செல்வம், கல்வி முதலியன் உடையார்கள் நிக்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலுமாம்.

(தெ-ப-ரா.)—இழுக்கு ஆற்றின் -

(பொறுமைப்படுவதாகிய) தீயவழியால், ஏதம்-துன்பம், படுபாக்கு-உண்டாதலை, அறிந்து-தெரிந்து, அழுக்காற்றின் - (அறிவுடையோர்) பொறுமையால்,
அல்லவை-அறம் அல்லாதவைகளை, செய்யார்-செய்யார்கள்.

164. (The wise) knowing the misery that comes from

transgression will not through envy commit unrighteous deeds.

ஒ. அழுக்கா ரூடையார்க் கதுசாலு மொன்னர் வழுக்கியுங் கேளன் பது.

(பி-ளா.) எ-து,—அழுக்காறு பகைவரை ஒழிந்துக் கேடு பயப்பது ஒன்றாகவின், அவ்வழுக்காறு ரூடையார்க்குப் பகைவர் வேண்டா, கேடுபயத் தற்கு அதுதானே அமையும், எ-று.

அதுவேயென்றும் பிரிநிலையேகாரம் விகாரத்தாற்றிருக்கது.

(தெ-ப-ளா.)—அழுக்காறு - பொருமையானது, ஒன்னர்பகைவரினின்று, வழுக்கியும்-ஒழிந்திருந்தும், கேடுசன்பது-கேட்டைத்தருவது, (ஆதலால்) உடையார்க்கு - (அப்பொருமையை) உடையவர்க்கு, (கேட்டைத்தருதற்குப் பகைவர் வேண்டுவதில் லை) அது - அப்பொருமையே, சாலும் - போதும்.

165. To those who cherish envy *that* is enough. Though free from enemies that [envy] will bring destruction.

கூ. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதா உ முண்பதா உ மின்றிக் கெடும்.

(பி-ளா.) எ-து,—ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற் றைச் செய்வானது சுற்றம் உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதுமின்றிக் கெடும், எ-று.

கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது - கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொருமைசெய்தல். சுற்றங்கெடுமெனவே, அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர்பேறு பொருமை தன்பேற்றறயே அன்றித் தன்சுற்றத்தின் பேற்றினையும் இழப்பிக்குமென்பதாம்.

(தெ-ப-ளா.)—கொடுப்பது - (ஒருவனால்) பிறர்க்குக்கொடு க்கப்படும் பொருளைக்குறித்து; அழுக்கறுப்பான் - பொருமைப் படுமவனது, சுற்றம் - உறவானது, உடுப்பதும் - உடுக்கும் உடை

74 எச்

கன-ம். அதி. அழுக்காருமை.

யும், உண்பதும்-உண்ணும் உணவும், இன்றி-இல்லாமல்,
கெடும்-

அழியும்.

166. He who is envious at a gift (made to another) will
with his
relations utterly perish destitute of food and raiment.

எ. அவ்வித் தழுக்கா ருடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.

(பரி-ரா.) எ-து,-பிறராக்கங் கண்டவழிப்
பொறுமையுடையானைத்

திருமகள் தாலும் பொறுது தன்தவ்வைக்குக் காட்டி நீங்கும், எ-து.
தவ்வை-ரூத்தவள், தவ்வையைக்காட்டியென்பது
“அறிவுடையந்தன

எவ்வைக் காட்டென்றாலே” என்பதுபோல உருபுமயக்கம்.
மனத்தைக்

கோடுவித்து அழுக்காருடையனினை யென்றுளைப்பாரும்
ஊர்.

(தெ-ப-ரா.)—அழுக்காறு உடையானை -
(பிறர்செல்வங்

கண்டவிடத்தே) பொறுமையுடையவளை,
செய்யவள்-திருமகள்,

அவ்வித்து - (தானும்) பொறுமைப்பட்டு, தவ்வையை -
(தன்)

தமக்கைக்கு, காட்டி விடும் - காட்டிக்கொடுத்து நீங்குவாள்.

167. Lakshmi envying (the prosperity) of the envious
man will

depart and introduce him to her sister.

அ. அழுக்கா ரெனவோரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.

(பரி-ஞா.) எ - து, — அழுக்கா ரென்று சொல்லப்பட்ட
ஒப்பில்லாத

பாவி தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக்கெடுத்து,
மறுமைக்

கண் நரகத்திற் செலுத்திவிடும், எ-து.

பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னையாக்கினுளை
இருமையுங்

கெடுத்தற் கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவியென்றார்,
கொடியா

- சீனப் பாவியென்னும் வழக்குண்மையின். இவையாறுபாட்டானும்
அழுக்
காறுடைமையது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—அழுக்காறுள்ள ஒருபாவி-பொருமையை ந்து சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவியானவன், திருச்செற்று-
(தன்னையுடையவனை இம்மையில் அவனது) செல்வத்தைக்கெடுத்து, தீழி உய்த்துவிடும் - (மறுமையில்) நாகத்திற் செலுத்தி விடுவான்.

168. Envy will destroy (a man's) wealth (in this world) and drive him into the pit of fire (in the world to come.)

க. அவ்விய நெஞ்சத்தா னக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்.

(பரி-கை.) எ-து,—கோட்டத்தினைப் பொருங்கிய மனத்தையுடைய வனது ஆக்கமும் ஏனோச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்பட்டும், எ-து.

கறி-ம். அ.கி. வெங்கானம்.

எ # 70

கோட்டம்-ஈண்டு அழுக்காறு. உளவாயினென்பது என்னின்றது. ஆக்கக்கேடுகள் கோட்டமுஞ் செம்மையும் ஏதுவாக வருதல் கூரமையின், அறிவுடையரால் இதற்கேதுவாகிய பழவினையாதென்று ஆராயப்பட்டதினின், நினைக்கப்படுமென்றார்: “இம்மைச் செய்தன யானறி நல்வினை—யும்மைப்படயன்கொ லொருதனி யுழந்தித்—திருத்தகு மாயனிக் கோருந்துடன் போந்தது” என்னினைக்கப்பட்ட வாற்றிக்.

(தெ-ப-ரா.)—அவ்வியம்
நெஞ்சத்தான்-பொருமையுள்ள மனத்தையுடையவனது,
ஆக்கமும் - செல்வமும், செவ்வியான்பொருமையில்லாத
மனத்தையுடையவனது, கேடும் - வறுமையும், (உண்டானால்)
நினைக்கப்படும்-(அவை) ஆராயப்படும்.

169. The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered:

க. அழுக்கற் றகன்றூரு மில்லை யஃதிலார்
பெருக்கத்திற் நீர்ந்தாரு மில்.

(பரி-ஞா.) எ-து,-அழுக்காற்றைச்செய்து பெரியராயினாலும்
இல்லை; அச்செயலிலாதார் பெருக்கத்தின்கிணங்கும் இல்லை, எ-று.

இவை யிரண்டுபாட்டானும் கேடும் ஆக்கமும் வருத்தகேது
ஒருங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—அழுக்கற் று - பொருமைப்பட்டு,
அகன் றூரும்-பெருகினவரும், இல்லை - இலர் ; அஃது
இலார்-அச்செயலில்லாதவருள், பெருக்கத்தின் -
பெருக்கத்திலிருந்து, தீர்ந்தாரும் - நீங்கினவரும், இல் -
இலர்.

170. Never have the envious become great : never have those
who are free from it been without greatness.

க. அதி-வெஃப்காமை.

தஃதாவது பிறர்க்குரிய பொருளை வெளவக்கருதாமை.
பிறருடைம் கண்டவழிப் பொருமையே அன்றி அதனைச் தான்
வெளவக்கருதுதலுங் குற்றமென்றத்து, இஃது அழுக்காருமையின்பின்
வைக்கப்பட்டது.

க. நடுவின்றி நன்பொருள் வெஃப்கிற் குடிபொன்றிக்
குற்றமூ மாங்கே தரும்.

(பரி-ஞா.) எ-து,-பிறர்க்குரியன கோடல் நமக்கு
அழன்தின்றென்னும் நடுவங்கிலைமை இன்றி அவர் நன்பொருளை ஒருவன்
வெஃப்குமாயின், அவ்வெஃப்குதல் அவன்குடியைக் கெடக்கெய்து,
பலகுற்றங்களையும் அப் பொழுதே அவனுக்குக் கொடுக்கும், எ-று.

குடியை வளர்க்கெய்து பலன்மையும் பயக்கும் இயல்புபற்றி,
வெஃப்கினென்பார், உன்பொருள் வெஃப்கினென்றார். பொன்றவென்பது
பொன்றிம்பனத் திரிசு அரின்றது; செய்தென்டது சொல்லைச்சம்.

(தெ-ப-ா.)—நடவுஇன்றி - (பிறர்க்குரிய
பொருளைக்கொ

எனுதல் நமக்கு அறமல்லவென்னும்) நடவுநிலைமை
யில்லாமல்,

நல்பெருள் - (அவரது) நல்லபொருளை, வெஃகின் -
(அபகரித்

தற்கு) விரும்பின், (அவ்விருப்பு) குடுபொன்றி - (அவன்)
குடு-

யைக்கெடுத்து, குற்றமும்-பலகுற்றங்களையும்,
ஆங்கே-அப்போ

தே, தரும் - (அவனுக்குக்) கொடுக்கும்.

171. If a man departing from equity covet the property (of
others),

at that very time will his family be destroyed and guilt be incurred.

2. படிபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடவுன்மை நானு பவர்.

(பரி-ா.) எ-து,—பிறர்பொருளை வெளவினால் தமக்கு வரும்
பயனை

விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படிஞ்செயல்களைச்
செய்

யார், நடவுநிலைமையன்மையை அஞ்சபவர், எ-று.

நடவுநிலைமையன்மையை அஞ்சபவர், எ-று.
நடவுநிலைமையன்மையை அஞ்சபவர், எ-று.

(தெ - ப - ா.)—நடவு இன்மை - (ஒருவன்

பொருளுக்கு

பிறன் உரியவன் அல்லனென்னும்) நடவுநிலையல்லாமைக்கு,
நானு

பவர் - அஞ்சவோர், (பிறர்பொருளை அபகரிப்பதினாலே),
படு

பயன் - (தமக்கு) வரும்பயனை, வெஃகி - விரும்பி,
பழிப்படுவ-

பழியினிடத்தே பொருந்துஞ்செயல்களை, செய்யார் -
செய்யார்
கள்.

172. Those who blush at the want of equity will not
commit dis-
graceful acts through desire of the profit that may be gained.

ஏ. சிற்றின்பம் வெஃகி யறணல்ல செய்யாரோ
மற்றின்பம் வேண்டு பவர்.

(பரி-கா.) எ-து,—பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும்
நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர்மாட்டு அறனால்லாத செயல்க
ளைச் செய்யார், அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்
பவர், எ-து.

பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியுமென்பார், சிற்றின்ப
மென்றார். மற்றையின்பமென்பது மற்றின்பமென நின்றது.

(தெ-ப-கா.)—மற்றை இன்பம்-நிலையுடைய பேரின்பத்தை,
வேண்டுபவர்.— இச்சிப்பவர், சிறு இன்பம் - (பிறரிடத்தே அப
கரிக்கப்பட்ட பொருளினாலே தாம் அடைவதாகிய நிலையில்லாத)
அற்பவின்பத்தை, வெஃகி-விரும்பி, அறன்அல்ல - அறமல்லாத
செயல்களை, செய்யார் - (அவரிடத்தே) செய்யார்கள்.

173. Those who desire the higher pleasures (of heaven) will not act
unjustly through desire of the trifling joy (in this life).

காவு-ம. அதி. வெஃகாமை.

எல் ७७.

ச. இலமென்று வெஃகுதல் செய்யார் புலமவென்ற புன்மையில் காட்சி யவர்.

(பரி-ஞா.) எ-து,—யாம் வறிய மென்று கருதி அது தீர்த்தபொருட் டுப் பிறர்பொருளை விரும்புதல்செய்யார், ஜம்புலன்களையும் வென்ற குந் தமில்லாத காட்சியினையுடையார், எ-து.

வெல்லுதல்-பாவநெறிக்கட்செல்ல விடாமை. புலமவென்ற புன்மையில் காட்சியவர்க்கு வறுமையின்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி-பொருள்களைத் திரிபிள்ளியுணர்தல்.

(தெ - ப - ஞா.)—புலமவென்ற - ஜம்புலன்களையும் வென்ற, புன்மையில் - குற்றமில்லாத, காட்சியவர் - அறிவையுடையவர், இலம் என்று-வறியோம் என்று நினைத்து, வெஃகுதல்செய்யார் (அதுதீர்த்தபொருட்டுப் பிறர்பொருளை) விரும்புதல் செய்யார்.

174. The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”

இ. அஃகி யகன்ற வறிவென்னும் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

(பரி-ஞா.) எ-து,—நுண்ணிதாய் எல்லாதால்களினும் சென்ற தம் மறிவு என்னபயத்ததாம், பொருளைவிரும்பி யாவர்மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வராயின், எ-து.

யார்மாட்டும் வெறிய செய்தலாவது தக்கார்மாட்டும் தகாதார்மாட்டும் இழிந்தனவும் கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன் அவை செய்யாமையாகவின், அறிவென்னுமென்றார்.

(தெ-ப-ா.)—வெஃகி - (பொருளை) விரும்பி, யார் மாட்டும் - யாவரிடத்தும், வெறிய - அறிவோடு பொருந்தாத செயல்களை, செயின்- (அறிவுடையோர்) செய்வார் ஆயின், அஃகி-நுட்பமானதாகி, அகன்ற - (எல்லா நூல்களிலும் சென்று) விரிந்த, அறிவு-அறிவானது, என்ஆம் - என்னபயனை யுடையதாம்.

175. What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all.

சு. அருள்வெஃகி யாற்றின்க ணின்றுன்
பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக கெடும்.

(பரி-ா.) எ-து,—அருளாகிய அறத்தைவிரும்பி அதற்குவழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன் பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்குங் குற்ற நெறிகளை எண்ணக் கெடும், எ-து.

இல்லறநெறியால் அறிவு முதிர்க்குழியல்லது துறக்கப்படாமையின், அதனைத் துறவறத்திற்கு ஆறென்றார். கெடுதல் - இரண்டறமுஞ் சேர விழத்தல். சூழ்ந்த துணையானே கெடுமெனவே, செய்தாற்கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.

१८६ எ.அ

கறு-ம். அதி. வெஃகாமை.

(தெ-ப-ா.)—அருள்வெஃகி - அருளாகிய அறத்தைவிரும்பி, ஆற்றின்கண் - (இல்லறமாகிய) அதன்வழியிலே, நின்றுன் - தங்கினவன், பொருள்வெஃகி - (பிறர்) பொருளைவிரும்பி, பொல் ஸாத - (அறைவாருவிக்கும்) குற்றவழிகளை, சூழ -

எண்ண, கெ

உம் - கெடுவான்.

176. If he, who through desire of the virtue of kindness abides in

the domestic state, i. e, the path in which it may be obtained, covet (the

property of others) and think of evil methods (to obtain it), he will perish.

ஏ. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

(பரி-ஞ.) எ-து, — பிறர்பொர்ருளை அவாவிக்கொண்டு அதனுலாகின்ற

ஆக்கத்தை விரும்பாதொழிக, பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின்

பயன் நன்றாகவில்லை ஆகலான், எ-று.

விளையென்பது முதனிலைத்தொழிற்பெயர். இவையேழுபாட்டாலும்

வெஃகுதலின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—வெஃகி - (பிறர்பொருளை) விரும்பிக்கொ

ன்டு, ஆம் - (அதனால்) உண்டாகின்ற, ஆக்கம்-பெருக்கத்தை,

வேண்டற்க - வேண்டாதிருக்கக்கடவன், விளைவயின் - (பின்)

அனுபவிக்கப்படும்போது, பயன் - (அப்பெருக்கத்தின்) பயன்,

மாண்டற்கு அரிது ஆம்-நன்றாகுதலில்லை, (ஆகலால்).

177. Desire not the gain of covetousness. In the enjoyment of its

fruits there is no glory.

அ. அஃகாமை செல்வத்தி கியாதெனின்
வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

(பி.ஏ.) எ-து,—சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச்
செல்வத்திற்குச்

காமைக்காரணம் யாதென்று ஒருவன் ஆராயின், அது பிறன்வேண்டுக் கைப்
பொருளைத் தான் வேண்டால்மயாம், எ-று.

அஃகாமை - ஆகுபெயர். வெஃகாதான் செல்வம்
யிற்று.

அஃகாதென்பதா?

(தெ-ப-ரை.)—செல்வத்திற்கு - (குறைந்து) போக
தன்மை

யையுடைய) செல்வத்துக்கு, அஃகாமை -
குறையாதிருத்தற்றுக்

காரணம், யாதுள்ளின் - எதுவென்று (ஒருவன்)
ஆராயின்,

(அது) பிறன்-மற்றையான், வேண்டும்-விரும்பும்,
கைப்பொருள்-

கைப்பொருளை, வெஃகாமை - (தான்)
வேண்டால்மயாம்.

178. If it is weighed “what is the indestructibility of
wealth,” it

is freedom from covetousness.

க. ஆறன்றிந்து வெஃகா வழிவுடையார்ச் சேருங்
திறன்றிந்தாங்கே திரு.

எக்ட் 79

(பரி-ா.) எ-து,—இஃபு அறணன்றதின்து பிறர்பொருளை விரும் பாத அறிவுடையாரைத் திருமகள் தான் அடைதற்காக் கூற்றினை அறிந்து ஆக்கூற்றினே சென்றடையும், எ-து.

அடைதற்காக்கூறு—காலமும், இ—தும், செவ்வியும் முதலாயின. இவை பிரண்டிபாட்டாலும் வெஃபாமையின் குணங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறங்குறிந்து—(இது) அறணன்றதின்து, வெஃபா—(பிறர்பொருளை) விரும்பாத, அறிவுடையார்—அறிவு டையாரை, திரு—திருமகள், திறன் அறிந்து—(தான் சேர்தற்காம்) திறத்தை அறிந்து, ஆக்கே—அத்திறத்தினாலே, சேரும்-சேர்வாள்.

179. Lakshmi knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

க0. இறலீனு மெண்ணது வெஃபின் விறலீனும் வேண்டாமை யென் னுஞ் செருக்கு

(பரி-ா.) எ-து,—பின் விளைவதறியாது ஒருவன் பிறன்பொருளை வெளவக்கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும் ; அப்பொருளை வேண்டாமையென்னுஞ் செல்வம் வெற்றியைப் பயக்கும், எ-து.

பகையும் பாவமும் பெற்றுக்கவின் இறலீனுமென்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர்யாவனையுங் கீழ்ப்படுத்தவின் விறலீனுமென்றுங் கூறி னார். செருக்கு—ஆகுபெயர். இதனால் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—எண்ணது—(ஒருவன்) (பின்விளைவதை) எண்ணுமல், வெஃபின்—(பிறன்பொருளை)

விரும்புவானுயின், (அவ்விருப்பம்) இறல்-அழிவை, ஈனும் -
(அவனுக்குத்) தரும், வேண்டாமென்னும்செருக்கு -
(அப்பொருளை) விரும்பாமை யென்னுஞ் சீசல்வமானது, விறல் - வெற்றியை, ஈனும் - தரும்.

180.

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.

ககூ-ம் அதி-புறங்கூ-ருமை.

அஃதாவது காணுதவழிப் பிற்ளை இகழ்ந்துகொயாமை.
மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காருமை
வெஃகாமை களின்பின் வைக்கப்பட்டது.

க. அறங்கூரு எல்ல சொனினு மொருவன்
புறங்கூரு வென்ற விரிது.

ஒி.ஆி.ஏ

ககூ-ம் அதி. புறங்கூருமை.

(பரி-ஈ.) எ-து,-ஒருவன் அறவென்று சொல்லுவதுஞ்
செய்யாது

பாவங்களைச் செய்யுமாயினும், பிற்ணப் புறங்கூருவென்று
சொல்லப்படுதல் கன்று, எ-று.

உலகத்தாராற்

புறங்கூருமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது மேற்பட்டுத்

தோ

ந்றுமென்பதாம். இதனால் அவ்வறத்தினது கன்கமை கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—ஒருவன் அறம் கூறுன்-ஒருவன்

அறவென்

அசொல்லுவதுஞ் செய்யானதி, அல்ல -

அறன் அல்லாத வைகளை

[பாவங்களை], செயினும் - செய்தாலும், புறங்கருன் -
(பிறனைக்

காணுதவிடத்தே) இகழ்ந்து பேசான், என்றல் - என்று
(உலகத்
தோராலே) சொல்லப்படுதல், இனிது - நல்லது.

181.

Though one do not even speak of virtue and live in sin, it
will be well if it be said of him "he does not backbite."

உ. அறன்மீஇ யல்லவை செய்தவிற் ரீதே
புறன்மீஇப் பொய்த்து நகை.

(பி-ஞ.) எ-து, —அறனென்பது ஒன்றில்லையென

அழித்துச்சொ

ல்லி அதன்மேற் பாவங்களைச் செய்தவினும் தீமையுடைத்து.

ஒருவனைக் காணுதவறி இகழ்ந்து கூயால் அழித்துச்சொல்லிக் கண்டவழி
அவனுடு பொய்த்து நகுதல், எ-று.

உறழ்ச்சி சிரணிறைவகையாற் கொள்க.

அழித்தல்-ஒளியைக்கோறல்.

(தெ-ப-ஞ.)—புறன்மீஇ - ஒருவனைக் காணுதவிடத்
திக

மந்துபேசி, பொய்த்து நகை - (கண்டவிடத்தவனுடு) பொய்த்து
மகிழ்தல், அறன்மீஇ - அறனென்பதொன்றில்லையென அழித்
துப்பேசி, அல்லவை செய்தவின் (அதன்மேல்) பாவங்களைச் செய்

தவினும், தீதே - தீமையுடையதே.

182. To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

ஈ. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத வறங்கூறு மாக்கங் தரும்.

(பரி - னா.) எ-து.—பிறனைச் காணுதவழி இகழ்ந்துள்ளதுக் கண்ட வழி அவற்கிணியனுகப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்தலின், அது செய் யாது சாதல் அவனுக்கு அறநுல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும், எ-று.

பின்புறங்கூறிப் பொய்த்தலோழிதலின், சாதல் ஆக்கந்தருமென்றார். ஆக்கம் - அஃதொழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். அறம்-ஆகுபெயர். தருமென்பது இடவழுவமைதி.

(தெ - ப - னா.)—புறங்கூறி - பிறனைக்காணுதவிடத்தே இகழ்ந்துபேசி, பொய்த்து-கண்டவிடத்தே அவனைப் புகழ்ந்து, உயிர்

கச-ம். அதி. புறங்கூறுமை.

அக 8/

வாழ்தலின் - (ஒருவன்) உயிர்வாழ்தலினும், சாதல் - (அதுசெய் யாமல்) உயிர்விடுதல், (அவனுக்கு) அறங்கூறும் - தருமதால் கனினுலே சொல்லப்பட்ட, ஆக்கம் தரும்-பயனைத்தரும்.

183. Death rather than life will confer upon the deceitful back-biter the profit which (the treatises on) virtue point out.

ச. கண்ணின்று கண்ணதாக் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னேக்காச் சொல்.

(பி-ஈ.) எ-து,—ஒருவன் எதிரோவின்று கண்ணேட்டமற்க சொன் அன் ஆயினும், அவனெதிர் இன்றிப் பின்வருங்குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதோழிக, எ-று.

பின்-ஆகுபெயர். சொல்வான்தொழில் சொன்மே வேற்றப்பட்டது. இவை மூன்றுபாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—கண்ணின்று - (ஒருவனை) எதிரோ ஸின்று, கண் அறு-தாட்சினிய மில்லாமல், சொல்லினும்-சொன்னாலும், முன் இன்று - (அவன்) எதிரேஇல்லாமல், பின் நோக்காச் சொல்-பின் வருங் குற்றத்தை நோக்காத சொல்லை, சொல்லற்க - சொல்லா திருக்கக்கடவன்.

184. Though you speak without kindness before another's face, speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

ஏ. அறஞ்சொல்லு கெஞ்சத்தா னன்மை
புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

(பி-ஈ.) எ-து,—புறஞ்சொல்லுவான் ஒருவன் அறை சன்றென்று சொல்லினும், அது தன் மனத்தானும்ச் சொல்லுகின்றுன்ற வென்பது அவன் புறஞ்சொல்லுதற்குக் காரணமான மனப்புன்மையானே ஆயியப் படும், எ-று.

மனங்தீதாகவின், அச்சொற்கொள்ளப்படாதென்பதாம்.

(தெ-ப-ா.)—(புறங்கூறுவோன்றுவன் அறம்
நன்றென் ரு வாயினாலேசொல்லினும்) அறஞ்சொல்லும் -
அறத்தை அப் படிச்சொல்லுதற்கு ஏற்ற,
நெஞ்சத்தான் அன்மை - மனத்தை யுடையவ
னல்லாதவனுயிருக்கையானது, புறஞ்சொல்லும்-அப்
புறங்கூறுதற்குக் காரணமாகிய, புன்மையால் - (மனப்)
புன்மை யாலே, காணப்படும் - (அறிவுடையோரால்)
அறியப்படும்.

185. The emptiness of that man's mind who (merely) praises
virtue will be seen from the meanness of reviling another behind his
back.

—

82 அடி ககு-ம். அதி. புறங்கூறுமை.

கு. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுங்
திறவன்றெரிந்து கூறப் படும்.

(பரி-ா.) எ-து,—பிறன்றெருவன் பழியை அவன்புறத்துக்
கூறும் வன், தன்பழி பலவற்றுள்ளும் உளையுங்திறமுடையவற்றைத்
தெரிந்து அவனுற் கூறப்படும், எ-து.

புறத்தென்பது அதிகாரத்தாற்பெற்றும். இது
வருகின்றவற்றிற்கும் ஒக்கும். திறன்-ஆகுபெயர். தன்னைப்
புறங்கூறியவாறு கேட்டான் அக்கூறி யாற்கு அவ்வளவன்றி அவளிறந்து
பட்டு உளையுங்திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரோ கூறுமாகவின்,
திறன்றெரிந்து கூறப்படுமென்றார்.

(தெ-ப-ா.)—பிறன்பழி - பிறதெருவனதுபழியை,
கூறு வான் - (அவனைக்காணுதலிடத்தே) சொல்லுவோன், தன்
பழி யுள்ளும்-தனது (பல) பழிகளுள்ளும், திறன் - (வருந்தும்)
வித முடையவைகளை, தெரிந்து-ஆராய்ந்து, கூறப்படும் -
(அவனுலே) சொல்லப்படுவான்.

186. The character of the faults of that man who publishes
abroad the faults of others will be sought out and published.

எ. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பா நகச்சொல்லி
நட்பாட நேற்று தவர்.

(பரி-ா.) எ-து,—தம்மை விட்டு நீங்கும் தூற்றுற் புறங்கூறித்
தங்கே வினாயும் பிரியப்பண்ணுவர், கூடி மகிழுமாறு இனியசொற்களைச்
சொல்லி அயலாரோடு நட்பாடலை அறியாதார், எ-து.

சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. கேளினாயும்
பிரிப்பரொன்றகருத் தான், அயலாரோடுமென்பது
வருவித்துரைக்கப்பட்டது. அதில் - தமக் குறுதியென்றறிதல்.
“கடியுமிடங்தேற்றுன் சோர்ந்தனன்கை” என்பழிப் போலத் தேற்றுமை
தன்வினையாய் நின்றது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவொன்பது
கருத்து.

(தெ-ப-ா.)—நகச்சொல்லி - (கூடி) மகிழும்படி
(இனிய சொற்களைச்) சொல்லி, நட்புஆடல் -
(அயலாரோடு) சினேகஞ் செய்தலை, தேற்றுதவர் -
(தமக்குறுதியென்று) அறியாதவர், பகச்சொல்லி -
(தம்மைவிட்டு) நீங்கும்படி புறங்கூறி, கேளிர் - (தமது)
சுற்றத்தாரையும், பிரிப்பர்-பிரியப்பண்ணுவர்.

187. Those who know not to live in friendship with
amusing conversation will by back-biting estrange even their
relatives.

ஏ. துன்னியார் குற்றமுங் தூற்று மரபினு
ரென்னைகொ லேதிலார் மாட்டு.

(பி - னா.) எ-து,— தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் ஹவர் புறத்துந் தூற்றும் இயல்பினையடையார்; அயலார்மாட்டுச் செய்வது யானு கொல்லோ! எ-து.

கக-ம். அதி. புறங்களுமை.

அஞ்

83

தூற்றுதல் - பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறி தொன்று காணுமையின், என்னைகொலென்றார். செய்வதென்பது சொல் லெச்சம். என்னர்கொலென்று பாடமோதி, எவ்வியல்பினராவரென் உரைப்பாருமூளர்.

(தெ - ப - னா.)—துன்னியார் - (தம்மொடு) நெருங்கினவ ரது, குற்றமூம் - குற்றத்தையும், தூற்றும் - (அவரைக் காணுத விடத்தே) பரப்புகின்ற, மரபினூர் - இயல்பை யுடையவர், ஏதி லார்மாட்டு - அயலாரிடத்து, என்னைகொல் - யாதுதான் செய் யார்.

188. What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends?

க. அறனேக்கி யாற்றுங்கொல் வையம் புறனேக்கிப் புன்சொ ஹரைப்பான் பொறை.

(பி - னா.) எ-து,—பிறர் நீங்கினவளவு பார்த்து அவர்பழித்துரை யை உரைப்பானது உடற்பாரத்தை, நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக் கறமாவதெனக் கருதிப் பொறுக்கின்றதுபோலும், எ-து.

எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கரி தென்னுங் கருத்தால், அறனேக்கியாற்றுங்கொ வென்றார். இவை ஐங்கு பாட்டானும் புறங்களுவார்க் கெய்துங் குற்றங் குற்றப்பட்டது.

(தெ-ப-ரா.)—புறன்னோக்கி - பிறர்
 நீங்கினஇடம்பார்த்து, புல்சொல் - (அவரது)
 பழிப்புச்சொல்லை, உரைப்பான் - சொல் வூவோன்று,
 பொறை - (உடற்) பாரத்தை, வையம் - பூமியானது,
 அறன்னோக்கி - (இக்கொடியதைச் சுமத்தலே எனக்கு)
 அறமாவதென்று நினைத்து, ஆற்றுங்கொல் -
 சுமக்கின்றதுபோ அம்.

189. The world through charity supports the weight of those who reproach others observing their absence.

க.0. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
 நீதுண்டோ மன்னு முயிர்க்கு.

(பரி - ளா.) எ-து,-ஏதிலாகைப் புறங்கூறுவார் அதற்கு
 அவர்குற் றங்கானுமாறுபோலப் புறங்கூறலாகிய தங்குற்றத்தையுங்
 காணவல்லரா மின்,அவர் நிலைபேறுடைய வழிர்க்கு வருவதொரு
 துண்பமுண்டோ, எ.து.

கடவுசின்று ஒப்பக்காண்ட வருமைனோக்கிக்
 காண்கிற்பினன்றும், கண்டவழியொழிதலிற் பாவம் இன்றும், ஆகவே
 வரும் பிறவிகளினுங் துன் பம் இல்லை யென்பது நோக்கி உயிர்க்குத்
 தீதுண்டோ வென்றுங் கூறினார். இதனுற் புறங்கூற்றெழிதற்கு உபாயக்
 கூறப்பட்டது.

84 அச 20-ம். அதி. பயனிலசௌல்லாமை.

(தெ-ப-ரா.)—ஏதிலார்குற்றம்போல் - அயலாரது
 குற்றத்

தைக்காண்பதுபோல், தங்குற்றம் -
 (அப்புறங்கூறுதலாகிய)

தமது குற்றத்தையும், காண்கிற்பின் -
 காணமாட்டுவாராயின்,

மன்னுமுயிர்க்கு - (அவரது) நிலைபெற்ற உயிர்க்கு, தீது -

(வரு

வதொரு) துன்பம், உண்டோ - இல்லை.

190. If they observed their own faults as they observe the faults of

others, would any evil happen to men?

உ-ம். அதி-பயனிலசொல்லாமை.

அஃதாவது தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்

களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை,

கடிஞ்சொல், பயனில்சொல் என வாக்கின்கண் ரிகழும் பரவநான்களுள்,

பொய் துறங்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃதோழி

த்து, இல்வாழ்வாராற் கடியப்படும் ஏனைமூன்றனுள், கடிஞ்சொல் இனிய

வைகூறலானும், குறளை புறங்கூறுமையானும், விலக்கி, நின்ற பயனில்

சொல் இதனுன் விலக்குகின்றாகவின், இது புறங்கூறுமையின்பின் கைக்

கப்பட்டது.

க. பல்லார் முனியப் பயனில் சொல்லுவா
னெல்லாரு மென்னப் படும்.

(பரி-னா.) எ - து, -அறிவுடையார் பலருக் கேட்டு வெறுப்பப் பய

னிலவாகிய சொற்களைச் சொல்லுவான் எல்லாரானும் இகழப்படும், எ-று.

அறிவுடையார் பலரும் வெறுப்பவே ஒழிந்தாரானும் இகழப்படுத்

வின், எல்லாரு மென்னப்படுமென்றார். மூன்றனுருபு விகாரத்தாற்

கெடு

கது.

(தெ-ப-ரா.)—பல்லார் - (அறிவுடையோர்) பலரும்,
முனி

ய- (கேட்டு) வெறுக்க, பயன் இல - பயனில்லாத
சொற்களை, சொ

ல்லுவான்-சொல்லுவோன், எல்லாரும்-எல்லாராலும்,
என்னப்

படும் - இகழப்படுவான்.

191. He who to the disgust of many speaks useless things
will be despised by all.

2. பயனில் பல்லார்முற் சொல்ல னயனில்
நட்டார்கட் செய்தவிற் ரீது.

(பரி-ரா.) எ-து, —பயனிலவாகிய சொற்களை அறிவுடையார் பலர்மு
ன்பே ஒருவன் சொல்லுதல் விருப்பமிலவாகிய செயல்களைத் தண்ணட்டார்
மாட்டுச் செய்தவினும் தீது, எ-று.

விருப்பமில - வெறுப்பன, இச்சொல் அச்செயலினும்
மிகவிகழுப்பாடு
பயக்குமென்பதாம்,

20-ம். அதி. பயனிலசொல்லாமை.

அடு கட

(தெ - ப - ரா.)—பல்லார்முன் - (அறிவுடையோர்)
பலர்

முன்னே, பயன் இல - பயனில்லாத சொற்களை,
சொல்லல் - (இரு
வன்) சொல்லுதலானது, கட்டார்கண் - (தன்)
சிகேகரிடத்து,
நயன் இல - விருப்பமில்லாத செயல்களை,
செய்தவின்-செய்தவி
அம், தீது - தீயது.

192. To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

ஈ. நயனில் வென்பது சொல்லும் பயனில்
பாரித் துரைக்கு முரை.

(பரி-ஷா.) எ - து, - பயனில்வாகிய பொருள்களை ஒருவன்
விரித்து காக்கு முரைதானே இவன் நீதியில்வென்பதனை உரைக்கும்,
எ - று.

உரையால் இவன் நயனில்வென்பதறியலாமென்பார், அதனை
உரை மேலேற்றி உரைசொல்லுமென்றார்.

(தெ-ப-ஷா.)—பயன் இல-பயனில்லாத பொருள்களை,
பாரித்து - விரித்து, உரைக்கும் உரை - (இருவன்) சொல்லும்
சொல்லானது, நயன் இலன்னன்பது - (இவன்)
நீதியில்லாதவ வென்பதனை, சொல்லும் - அறிவிக்கும்.

193. That conversation in which a man utters forth useless
things will say of him “ he is without virtue.”

ச. நயன்சாரா கன்மையினீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து.

(பரி - ஷா.) எ-து, - பயனுடைப்பாத பண்பில் சொற்களை
ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின், அவை அவர்மாட்டு
நீதியோடுபடாவாய், அவனை நந்துணக்களி னீக்கும், எ-று.

பண்பு-இனிமையும் மெய்ம்மையும் முதலாய
சொற்குணங்கள். சொல்லுமாயி வென்பதும், அவர்மாட்டென்பதும்,

எச்சமாக வருவிக்கப் பட்டன.

(தெ-ப-ா) — பயன்சாரா - பயனேடு பொருந்தாத,
பண் பில்சொல் - குணமில்லாத சொற்களை, பல்லார் அகத்து
- பல ரிடத்தே, (ஒருவன் சொல்லுவானுயின் அவை
அவரிடத்தே) நயன்சாரா - நீதியோடு பொருந்தாதவையாகி,
நன்மையின் - நற்குணங்களி விருந்து, நீக்கும் - (அவனை)
நீக்கும்.

194. The words devoid of profit or pleasure which a man
speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

இ. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில்
நீர்மை யுடையார் சொலீன்.

86 அசு 20-ம். அதி. பயனில்சொல்லாமை.

(பரி-ா.) எ - து, — பயனில்வாகிய சொற்களை இனிய
நீர்மையுடை
யார் சொல்லுவராயின், அவரது விழுப்பழும் அதனால் வரும்
கற்பாடும் உடனே நீங்கும், எ-து.

நன்குமதிக்

நீர்மை-நீரின்றநன்மை. சொலிளென்பது
சொல்லாமையைவிளக்கிறது.

(தெ-ப-ா.) — பயன்இல் - பயனில்லாதசொற்களை,
நீர்மை உடையார் - குணத்தன்மையையுடையவர், சொலீன் -
சொல்லு வாராயின், சீர்மை - (அவரது) மேம்பாடானது,
சிறப்பொடு(அதனால் வரும்) நன்குமதிக்கப்படுதலுடனே,
நீங்கும் - (அவரிடத்திருந்து) நீங்கும்.

195. If the good speak vain words their eminence and
excellence will leave them.

சு. பயனில்சொற் பாராட்டு வாஜை மகளென்னல்

மக்கட் பதடி யெனல்.

(பரி-ஈ.) எ-து, — பயனில்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மக்களென்று சொல்லற்க; மக்களுட் பதரொன்று சொல்லுக, எ-து.

அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடம்பாட்டி ஜம் வந்தது. அறிவென்னும் உள்ளிடங்கையின், மக்கட்பதடியென்றுர். இவை ஆறுபாட்டானும் பயனில்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பயன்இல்சொல் -

பயனில்லாத சொற்களை, பாராட்டுவானை - (பலதரமும்) சொல்லுவோனை, மகன்னனல்மனி தனென்று சொல்லாதே, மக்கள்பதடினனல் - மனிதருக்குள் ளே பதரொன்று சொல்லக்கடவாய்.

196. Call not him a man who parades forth his empty words.
Call him the chaff of men.

எ. நயனில் சொல்லினுஞ் சொல்லுக சான்றேர்
பயனில் சொல்லாமை நன்று.

(பரி-ஈ.) எ-து, — நீதியோடு படாத சொற்களைச் சான்றேர் சொன் னராயினும், அஃதமையும்; அவர் பயனிலவற்றைச் சொல்லாமைபெறின், அது நன்று, எ-து.

சொல்லினுமெனவே, சொல்லாமை பெறப்பட்டது.
நயனிலவற்றி னும் பயனில் தீயவென்பதாம்.

(தெ-ப-ஈ.)—சான்றேர் - அறிவுடையோர், நயன்இல் - நீதியோடு பொருந்தாத சொற்களை, சொல்லினும் - சொன்னாலும், சொல்லுக - சொல்லக்கடவர்; பயன்இல் - பயனில்லாத சொற்களை, சொல்லாமை - சொல்லாமை (பெறின்), நன்று - (அது) நன்று.

197. Let the wise if they will, speak things without excellence;
it will be well for them not to speak useless things.

20-ம். அந்தி. பயனிலசொல்லாமை.

அள 87

அ. அரும்பப னுய மறிவினர் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

(பரி-ஞா.) எ-து,—அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல
அறிவினையுடையார் மிக்க பயனுடையவல்லாத சொற்களைச் சொல்லார்,
எ-று.

அறிதற்கரிய பயன்களாவன—வீடுபேறும், மேந்கனிச்செலவும்
முதலாயின. பெரும்பயனில்லாதவனவே, பயன் சிறிதுடையனவும்
ஒழிக் கப்பட்டன.

(தெ-ப-ஞா.)—அரு பயன்-அறிதற்கரிய பயன்களை,
ஆயும்- ஆராயவல்ல, அறிவினர்-அறிவையுடையார், பெரு
பயன் இல் லாதசொல் - மிகுந்த பயனில்லாதசொற்களை,
சொல்லார்-சொல்லார்கள்.

198. The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

க. பொருமர்க்க பொச்சாந்துஞ் சொல்லார் மருமர்க்க
மாசறு காட்சி யவர்.

(பரி-ஞா.) எ-து,—பயனில் நிங்கிய சொற்களை
மறந்துஞ்சொல்லார், மயக்கத்தில் நிங்கிய தூய அறிவினையுடையார்,
எ-று.

தூயவறிவு - மெய்யறிவு. மருமர்க்கதுவன்னும் பெயரொச்சம் க
ாட்சிய வரோண்ணுக் குறிப்புப்பெயர்கொண்டது.
இவைழுந்துபாட்டானும் பயனிலசொல்லாமையின்

குணங்கூறப்பட்டத.

(தெ - ப - ளா.)—மருள்தீர்ந்த - மயக்கத்தில்நீங்கிய,
மாசு அறு-குற்றமற்ற [பரிசுத்தமாகியவென்றபடி],
காட்சியவர்-அறி வினையுடையோர், பொருள்தீர்ந்த -
பயனில்நீங்கிய சொற்களை, பொச்சாந்தும் - மறந்தும்,
சொல்லார் - சொல்லார்கள்.

199. Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

கா. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லறக
சொல்லிற் பயனிலாச் சொல்.

(பரி - ளா.) எ - து,—சொற்களிற்பயனுடைய சொற்களைச்
சொல்லுக; சொற்களிற்பயனில்லாத சொற்களைச் சொல்லாதொழிக,
எ-று.

சொல்லினென்பது இருவழியும் மிகையாயினும்,
சொற்பொருட்பின் வரு சிலையென்றும் அணிநோக்கிவந்தது,
“வைகலும் வைகல் வரக்கன் டும்” என்பதுபோல, இதனாற்
சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக் கப்பட்டன.

(தெ-ப-ளா.)—சொல்லில் - சொற்களிலே,
பயன்உடைய - பிரயோசனமுடைய சொற்களை,
சொல்லுக - சொல்லக்கடவர்;

24 அஅ உக-ம். அதி. தீவினையச்சம்;
சொல்லில் - சொற்களிலே,
பயன்இலாச் சொல்-பிரயோசனமில்
லாதசொற்களை, சொல்லறக - சொல்லாதிருக்கக்கடவர்:

200. Speak what is useful, and speak not useless words.

உக-ம். அதி-தீவினையச்சம்.

அஃதாவது பாவங்களாயின செய்தற்கு அஞ்சதல்.

இதனான் மெய்

வின்கண் சிகழும் பாவங்களைல்லாக தொகுத்து விலக்குகின்ற ராகவிள்,

இது பயனில் சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.

க. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.

(பரி-ஞா.) எ - து, — தீவினையென்று சொல்லப்படும் மயக்கத்தை

முன்செய்த தீவினையுடையார் அஞ்சார்; அஃதிலராகிய சீரியார் அஞ்ச

வர், எ-று.

தீவினையென்னுஞ் செருக்கெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்

பட்டது. மேற்றெழுட்டுச் செய்து கைவந்தமையான் அஞ்சாரொன்றும், செய்

தறியாமையான் அஞ்சவரொன்றுங் கூறினார்.

(தெ-ப-ஞா.)—தீவினை என்னும் செருக்கு -

தீவினையென்று

சொல்லப்படுமயக்கத்தை, தீவினையார் - (முன்செய்த) தீவினை

யுடையோர், அஞ்சார்-பயப்படார்; விழுமியார் - (அதுஇல்லாத) மேலோர், அஞ்சவர் - பயப்படுவர்.

201. Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

2. தீயவை தீய பயத்தலாற் நீயவை
தீயினு மஞ்சப் படும்.

(பரி-ஞா.) எ-து, —தனக்கின்பம் பயத்தலைக் கருதிச் செய்யுக் தீவினை கள் பின் அஃதொழித்துத் துள்பமே பயத்தலான், அத்தன்மைய வாகிய தீவினைகள் ஒருவளுற் நீயினுமஞ்சப்படும், எ-று.

பிறிதொருகாலத்தும் பிறிதொருதேயத்தும் பிறிதோருடம்பினுஞ் சென்று கடுதல் தீக்கிண்மையின், தீயினுமஞ்சப்படுவதாயிற்று.

(தெ - ப-ா.)—தீயவை - (இன்பத்தின் பொருட்டுச்செய் யும்) தீவினைகள், நிய - (பின்பு) துன்பங்களை, பயத்தலால் - தரு தலால், தீயவை - (அப்படிப்பட்ட) தீவினைகள், தீயினும் - தீயி னும் அதிகமாக, அஞ்சப்படும் - (ஒருவனால்) அஞ்சப்படும்.

202. Because evil produces evil, therefore should evil be feared more than fire.

உக-ம். அதி. தீவினையச்சம்.

ஏக

89

ஈ. அறிவினு கௌல்லாங் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்.

(பா-ா.) எ - து,-தமக்குறுதி நாடும் அறிவுக்கௌல்லாவற்றுள்ளும் தலையாய் அறிவென்று சொல்லுவர் நல்லோர், தம்மைச் செறுவார்மாட்.

மே தீவினைகளைச் செய்யாது விடுதலை, எ-று.

விடுதற்குக் காரணமாகிய அறிவை விடுதலென்றும்,

செயந்தக்குழி யுஞ் செப்யாதொழியவே தமக்குத் துன்பம் வாராதென உய்த்துணர்த

வின், அதனை அறிவிழுகௌல்லாங் தலையென்றுக் கூறினார். செய்யாது என்

பது கடைக்குறைந்து வின்றது. இவை மூன்றுபாட்டானும் தீவினைக்

சஞ்ச

வேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ- ப - ளா.)—செஹவார்க்கும் - (தம்மை) வருத்துவோ

ரிடத்தும், தீய - தீவினைகளை, செய்யாவிடல் - செய்யாமல் விடு

தலை, அறிவினுள்ளல்லாம் - (தமக்கு நன்மை ஆராயப்பட்ட)

அறிவுகளைல்லாவற்றிலும், தலை - முதன்மையாகிய அறிவாகும்,

என்ப - என்றுசொல்லுவர் (நல்லோர்).

203. To do no evil even to enemies will be called the chief of all virtues.

ச. மறங்கும் பிறன்கேடு சூழ்நிலை கூழி
நெறங்குமுஞ் சூழ்நிலைவன் கேடு.

(பரி - ளா.) எ-து,—ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் விளையை

மறங்கும் என்னுதொழிக; என்னுவனுயின், தனக்குக் கேடு பயக்கும்

விளையை அறக்கடவுள் எண்ணும், எ-து.

கேடென்பன ஆகுபெயர். சூழ்நிலைபொழுதே தானும் உடன்கூழ்த

வின், இவன் பிறபடினும் அறக்கடவுள் முற்படுமென்பது பெறப்பட்டது.

அறக்கடவு என்னுதலாவது அவன்கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை

எண்ணும் ஆகாதென்பதாம்.

(தெ-ப-ளா.)—பிறன் - (ஒருவன்) பிறனுக்கு, கேடு - கேட்

டைத்தரும்வினையை, மறந்தும்-மறந்தாகிலும்,
 சூழ்க்க-எண்ணே
 திருக்கக்கடவன்; சூழின் - எண்ணுவானுயின், சூழ்ந்தவன் -
 அவ்
 வெண்ணினவனுக்கு, கேடு - கேட்டைத்தரும்வினையை,
 அறம்-
 அறக்கடவுள், சூழும் - எண்ணும்.

204. Even through forgetfulness meditate not the ruin of another.

Virtue will meditate the ruin of him who thus meditates.

நூ. இலவனன்று தீயவை செய்யற்க செய்யி
 னிலனுகு மற்றும் பெயர்த்து.
 (பரி-ஈ.ஏ.) எ-து,-யான் வறியனன்று சருதி அது
 தீர்த்தபொருட்
 பெப் பிதர்க்குத் திவினைக்கோ ஒருவன் செய்யாதொழிக் ;
 செய்வனுயின்
 பெயர்த்தும் உறியனும், எ-று.

५२

90 சு0 உ-க-ம். அதி. திவினையச்சம்.

அத்திவினையாற் பிறவிதோறும் இலங்கெமன்பதாம். அன்-விகுதி
 முன்

தனித்தன்மையினும், பின் படர்க்கையொருமையினும் வந்தது.
 தனித்

தன்மை “உள்ளு வென்னுயிகாயுண்டு” என்பதனுமறிக. மற்று -
 அதை

நிலை. இலமென்று பாட மோதுவாரு மூளர். பொருளான் வறியனெனக்

கருதித் தீயவை செய்யற்க ; செய்யின், அப்பொருளானேயன்றி நற்குண

நற்செய்கைகளானும் வறியனுமென் ரூகாப்பாருமூளர்.

(தெ-ப-ா.)—இலன்என்று - (யான்) வறுமையை யுடை

யேனென்று நினைத்து, தீயவை - (அது தீர்தற்பொருட்டுத்)

தீவினைகளை, செய்யற்க - (ஒருவன் பிறர்க்குச்) செய்யாதிருக்கக்

கடவன், செய்யின் - செய்வானுயின், பெயர்த்து - பின்னும்,

இலன் ஆகும் - வறுமையை யுடையவனுவான்.

205. Commit not evil, saying, "I am poor :" if you do, you will become poorer still.

கூ. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்.

(பரி-ா.) எ-து, —துன்பஞ்செய்யுங் கூற்றவாகிய பாவங்கள் தன் ஜெப் பின்வங்கு வருத்துதலை வேண்டாதவன், தீமைக்கூற்றவாகிய விளை களைத் தான் பிறர்மாட்டுச் செய்யாதொழிக, எ-று. செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலையென்பதாம்.

(தெ-ப-ா.)—நோய்ப்பால - துன்பஞ்செய்யும் பகுதியை யுடைய பாவங்கள், தன்னைஅடல்வேண்டாதான்-தன்னைப் (பின் வங்கு) வருத்துதலை விரும்பாதவன், தீப்பால - தீமையாகிய பகுதியையுடைய விளைகளை, தான் பிறர்கண்-தான் பிறரிடத்தே, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்.

206. Let him not do evil to others who desires not that sorrows

should pursue him.

எ. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் நடும்.

(பரி-ஞா.) எ - து, - எத்துவைப் பெரியபகை யுடையாரும் அதனை ஒருவாற்றுற் றப்புவர் ; அவ்வாறன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும், எ-று.

“வீயா - துடம்பொடு நின்ற வயிரு மில்லை” என்பழியும் வீயாமை நீங்காமைக்கண்வந்தது.

(தெ-ப-ஞா.)—எனைப்பகைஉற்றாரும் - எவ்வளவு பெரிய பகையையுடையவரும், உய்வர் - (அதனைஒருவழியினால்) தப்புவார்; (அப்படியல்லாமல்) வினைப்பகை - தீவினையாகிய பகையா

உக-ம். அ.கி. தீவினையச்சம்.

கூக

91

னது, வீயாது - நீங்காமல், பின்சென்று-பின்தொடர்ந்து, அடும்- கொல்லும்.

207. However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

ஆ. தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியறைங் தற்று.

(பரி-ஞா.) எ-து, - பிறர்க்குத் தீவினைகளைச் செய்தார் தாங்கெடுதல் எத்தன்மைத்தெனின், ஒருவன்விழல் வெடிதாகப்போயும்

அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கிய தன்மைத்து, எ-று.

இவ்வுவமையைத் தன்காலம் வருஞ்சுணையும் புலங்காது உயிரைப் பற்றி நின்று, அது வந்தழி உருப்பதாய் தீவினையைக் கெய்தார் பின் அதனாற் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாருமூளர். அஃது உரை அன் ரென்பதற்கு அடியுறைத்த நிழல் தன்னை வீய்ந்தத் ரென்னாலு வீயாதடி உறைந்தற்றென்ற பாடமே கரியாயிற்று. மேல் வீயாது பின்சென்று மென்றூர், ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.

(தெ-ப-ரா.)—தீயவை - தீவினைகளை, செய்தார் - (பிறருக் குச்) செய்தவர், கெடுதல் - (தாம்) கெடுதல், (எத்தன்மைத் தென்றூல்) நிழல் - (ஒருவன்து) நிழலானது, (கெடுத்தூரம்போயி னும்), தன்னை - அவனை, வீயாது-விடாது வந்து, அடி - அடியி னிடத்தே, உறைந்தது அற்று - தங்கியதன்மைத்து.

208. Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

க. தன்னைத்தான் காதல ணுயி னெனைத்தொன்றுங் துன்னற்க தீவினைப் பால்.

(பரி-ரா.) எ-து,—ஒருவன், தன்னைத்தான் காதல் செய்தல் உடைய ணுயின், தீவினையாகிய பகுதி எத்துணையுஞ் சிறிதொன்றூயினும் பிறர்மாட்டுச் செய்யா தொழிக, எ-று.

ஸல்வினை, தீவினையென வீணப்பகுதி இரண்டாகவின், தீவினைப்பா லென்றூர். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன்மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினாகவின், தன்னைத்தான் காதலனுயினென்றூர். இவையாறு பாட்டானும் பிறர்க்குத் தீவினைசெய்யின் தாங்கெடுவொன்பது கூறப் பட்டது.

(தெ-ப-ரா.)—தன்னைதான் காதலன் ஆயின் - (ஒருவன்) தன்னைத்தான் வீரும்புத உடையவனுஞ், தீவினைப்பால் - தீவினையாகிய பிரிவினுள், எனைத்து ஒன்றும் - எவ்வளவு சிறிய தொன்றை யாயினும், துன்னற்க -

(பிறரிடத்தே) செய்யாதிருக்கக்கடவன்.

209. If a man love himself, let him not commit any sin however small.

92 கூ

22-ம். அதி. ஒப்புரவற்றல்.

க0. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின்.

(பரி-ஸா.) எ-து,—ஒருவன் செந்கெறிக்கட்ட செல்லாது கொடுக்கெதிக் கட்சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யான்துயின், சிய கேட்டையுடைய னென்பதறிக, எ-று.

அவணை அரிதா

அருமை—இன்மை. அருங்கேடனென்பதனை “சென்று சேர்கல்லாப்

புள்ள புள்ளி வென்றாழ் வியன்குளம்” என்பதுபோலக்கொள்க. ஒழி என் ஆழ் வினையெச்சம் செய்யானென்னும் எதிர்மறைவினையுட் செப்தலோடு முடிந்தது. இதனால் தீவினைசெய்யாதவன் கேடிலனென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—மருங்குதிடி - (ஒருவன்) கல்ல வழியிற்

போகாமல் கெட்ட வழியிற்போய், தீவினை - தீவினைகளை, செய்

யான்னனின் - (பிறரிடத்தே) செய்யானுயின், அருங்கேடன் என்

பது - (அவன்) கேட்டை அருமையாக வுடையவ னென்பதை

[கேட்டை யுடையவ னல்லன் என்றபடி],
அறிக-அறியக்கடவர்.

210. Know ye that he is freed from destruction who
commits no
evil, going to neither side of the right path.

உடம். அதி-ஒப்புரவறிதல்.

அஃதாவது உலகநடையினை யறிந்து செய்தல். உலக
நடை வேத

நடைபோல அறநூல்களுள் கூறப்படுவதன்றித் தாமேஅறிந்து
செய்யுங்தன்

யைத்தாகவின், ஒப்புரவறிதலென்றார். மேல் மன மொழி
மெய்களால்

தவிரத்தகுவன கூறினார், இனிச்செய்யத் தகுவனவற்றுள்
எஞ்சினின்றன

கூறுகின்றாகவின், இது தீவிணயச்சத்தின்பின்
வைக்கப்பட்டது.

க. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னுற்றுங் கொல்லோ வுலகு.

(பரி-ஈ.) எ-து,--தமக்கு நீர் உதவுகின்ற
மேகங்களினிடத்து உயிர்

ஈன் என்னகைம்மாறு செய்யாகின்றன. ஆகலான்,
அம்மேகங்கள்போல்

வார் செய்யும் ஒப்புரவகளும் கைம்மாறு நோக்குவனஅல்ல,
எ-று.

என்னுற்றுமென்ற வினா யாதும் ஆற்று என்பது தோன்ற
ஷிற்றவின்,

அது வருவித்துகொக்கப்படும். தவிருந்தன்மைய அல்ல என்பது
கடப்பா

பெற்றும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது
வேண்டாமையைச்

செய்யப்படுவன மேலேற்றினார்.

(தெ - ப - ளா.) - உலகு - உயிர்களானவை,
மாரிமாட்டு -

(தமக்கு நீருதவுகின்ற) மேகங்கவிடத்து, என் -
என்னபிரதியுப

காரத்தை, ஆற்றும் - செய்துவருகின்றன [ஒன்றும்
செய்கின்

றனவில்லையென்றபடி;] (ஆதலால்) கடப்பாடு -
(அம்மேகங்கள்

போல்வார்செய்யும்) உபகாரங்களும்,
கைம்மாறு-பிரதியுபகாரங்

களை, வேண்டா - விரும்புவனஅல்ல.

211. Benevolence seeks not a return. What does the
world give
back to the clouds?

22-ம். அதி. ஒப்புரவழிதல்.

கூட.

93

2. தாளாற்றித் தந்த பொருளெல்லாங் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

(பி - ளா.) எ-து, -தகுதியை யுடையார்க்காயின்
முயற்சீஸ்செய்து ஈட்டிய பொருள் முழுதும் ஒப்புரவுசெய்தற்
பயத்தவாம், எ-று.

பிறர்க்குதலாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்திழுத் தற்பொருட்டும் அன்றென்ப தூயிற்று.

(தெ-ப-ஞா.)—தக்கார்க்கு - தகுதி யுடையவர்க்கு ஆயின், தான் ஆற்றி-முயற்சி செய்து, தக்த-சம்பாதிக்கப்பட்ட, பொருள் எல்லாம் - பொருள் முழுவதும், வேளாண்மை - உபகாரத்தை, செய்தல் பொருட்டு - செய்தலாகிய பயனுடையனவாம்.

212. All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

ஈ. புத்தே ஞாலகத்து மீண்டும் பெறலாரிதே யொப்புரவி னல்ல பிற.

(பரி-ஞா.) எ-து,—தேவருலகத்தும் இவ்வுலகத்தும் ஒப்புரவ்போல நல்லன பிறசெயல்களைப் பெறுதலாரிது, எ-று.

ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒருதன்மைய ராதவின், புத்தே ஞாலகத்து அரிதாயிற்று ; யாவர்க்கும் ஒப்பது இதுபோற் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெறற்கரிதென்று பாடமோதிப் பெறுதற்குக் காரண மரிதென் றகைப்பாருமூனர். இவை மூன்றுபாட்டாறும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—புத்தேள் உலகத்தும் - தேவருலகத்திலும், ஈண்டும் - இவ்வுலகத்திலும், ஒப்புரவின்-உபகாரம்போல, எல்ல- நல்லவையாகிய, பிற-வேறுசெயல்களை, பெறல்-பெறுதல், அரிது- அரிதாம்.

213. It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.

ஈ. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

(பரி-ஞா.) எ-து,—உயிரோடு கூடி வாழ்வானுவான் உலக நடையினை

அறிந்து செய்வான்; அஃதறிந்து செய்யாதவன் உயிருடையவனே ஆயினும், செத்தாருள் ஒருவகைக் கருதப்படும், எ-று.

உயிரின் அறிவுஞ் செயலுக் காணுமையின், செத்தாருள் கவக்கப்படு மென்றார். இதனால் உலகநடவழி

வேதங்களைக் குப்போலத் திர்த்திறன் உடைத்தனரெனபது கூறப்பட்டது.
 (த-ப-ா.)—ஒத்ததுஅறிவான் - உலகங்கட்டய

அறிந்து செய்பவன், உயிர்வாழ்வான் - உயிரோடுகூடி வாழ்வதனுவான்,

14 கூசு 22-ம். அதி. ஒப்புரவறிதல்.
மற்றையான் - அதனை அறிந்து செய்யாதவன், (உயிருடையவனு
யிருந்தாலும்) செத்தாருள் - இறங்தவர்களில், வைக்கப்படும் -
(ஒருவனுக) வைக்கப்படுவான் [நினைக்கப்படுவா என்றபடி.]

214. He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence.) He who knows them not will be reckoned among the dead.

ஊருணி நீர்விதைக் குழுமம் பேரவையின் முனிசிபல் ஆட்சியாளர் அமைச்சர் என்று அறியப்படுகிறார்.

(பரி-ா.) எ - து, — உலகநடையை விரும்பிச் செய்யும் பெரிய அறி வினையுடையவனது செல்வம், ஊரின்வாழ்வார் தண்ணீருள்ளுங்களம் நீர்க்கிறதைக்காற்போலும், எ-து.

நிறைவெண்ணும் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேலேற்றப்பட்டது. பாழ்போகாது நெடிதுங்கின்ற எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவு மென்பதாம்.

(தெ - ப - ஸா.)—உலகு - உலகநடையை, அவாம் - விரும் பிச்செய்யும், பேர்அழிவு ஆளன்-பெரிய

அறிவினையுடையவனது, திரு - செல்வம், ஊருணி - ஊரில் வாழ்வார் நிருண்ணுவங் குள மானது, நீர்விறைந்தது அற்று - நீரினால் விறைந்ததுபோலும்.

215. The wealth of that man of eminent knowledge who desires to exercise benevolence approved of by the world, is like of a city tank.

the full waters

கூ. பயன்மர முள்ளார்ப் பழுத்தம்ரூற் செல்வ
நயனுடையான்கட் பழன்.

(பி-ஈ.) எ-து,-செல்வம் ஒப்புரவுசெய்வான் கண்ணே படிமா
யின், அது பயன்படுமெரம் ஊர்நடுவே பழுத்தாற்போலும், எ-று.

உலகீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின், அதனையே நய
ணன்றார்; எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுக்குமென்பதாம்.

(தெ - ப - ஈ.)—செல்வம் - செல்வமானது, நயன் உடை
யான்கண் - உபகாரஞ் செய்பவனிடத்தே, பழன் - உண்டாகு
மானால் (அவ்வுண்டாதல்), ஊர்உள் - ஊர்நடுவே, மரம் - மரத்
தினிடத்தே, பயன் - பழமானது, பழுத்ததுஅற்று - பழுத்தாற்
போலும்.

216. The wealth of a man (possessed of the virtue) of benevolence
is like the ripening of a fruitful tree in the midst of a town.

எ. மருந்தாகித் தப்பா மரத்தம்ரூற் செல்வம்
பெருந்தகை யான்கட் பழன்,

கூடுது ரீத்

(பரி-ஈ.) எ-து,—செல்வம் ஒப்புரவுசெய்யும் பெரியதகைமையை யுடையான்கண்ணே படுமோயின், அஃது எல்லாவுறுப்பும் பிணிகட்கு மருங் தாய்ந் தப்பாத மரத்தை ஒக்கும், எ-து.

தப்புதலாவது சோடற்கு அரிய இடங்களில் விண்ணுதல், மறைந்து நின்றுதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை. தன்குறைநோக்காது எல்லார் வருத்தமுக் தீர்க்குமென்பதாம். இவை மூன்றுபாட்டானும் கடப்பாட்டானானுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—செல்வம் - செல்வமானது, பெருந்தகையான்கண் - (உபகாரஞ்சிசெய்யும்) பெரியதகைமையை யுடையவ னிடத்தே, பழன்-உண்டாகுமானால், (அச்செல்வமானது) மருங் தாகி - (சழுமலமும் வியாதிகளுக்கு) மருந்தாய், தப்பா-தப்பாத, மரத்துஅற்று - மரத்தைஒக்கும்.

217. If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.

அ. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.

(பரி-ஈ.) எ-து,—செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்

தற்குத் தளரார், தாம்செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறி

ஏடையார், எ-து.

பிறவெல்லாம் ஒழிமிறும், இஃதொழியாளன்பதாம்.

(தெ - ப - கா.)—கடன் -
(தாம்செய்யத்தகுவனவாகிய)

முறைமைகளை, அறி-அறிந்த, காட்சியவர்-இயற்கை
யறிவையுடை

யவர், இடன் இல் பருவத்தும் -
செல்வஞ்சூருங்கியகாலத்திலும்,

ஒப்புரவிற்கு - உபகாரஞ்செய்வதற்கு, ஒல்கார் - தளரார்.

218. The wise who know what is *duty* will not scant their
bene-

volence, even when they are without wealth.

கூ. நயதுடையா னல்கூர்ந்தா னதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு.

(பரி-கா.) எ-து,—ஒப்புரவு செய்தலையுடையான்
நல்கூர்ந்தானுத

லாவது, தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச்
செய்

யப்பெருது வருந்துகின்ற இயல்பாம், எ-று.

தான் நுகர்வன நுகரப்பெருமை அன்றென்பதாம். இவை
யிரண்டு

பாட்டானும் வறுமையான் ஒப்புரவோழிதற் பாற்றுஅன்றென்பது
கூறப்

பட்டது.

(தெ - ப - கா.)—நயன் உடையான் - உபகாரஞ்
செய்தலை

யுடையவன், நல்கூர்ந்தான் ஆதல்
வறுமைப்பட்டவனுகுதலாவது,

செய்யும் - (ஒழியாமற்) செய்யும், நீர் - தன்மையை யுடைய அவ்வுபகாரங்களை, செய்யாது - செய்யப்பெறுமல், அமைகலா ஆறு - வருங்குதுகின்ற இயல்பாம்.

219. The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

க. ஒப்புரவி னல்வரும் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட்டக்க துடைத்து.

(பரி-ஞா.) எ-து, — ஒப்புரவுசெய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமென்பாருளராயின், அக்கேடு தன்னை விற்றுயிலுங் கொள்ளுங் தகுதி யையுடைத்து, எ-து.

தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொருபொருள் இல்லையன்றே இஃதாயின் அதுவுஞ் செய்யப்படுமென்றது, புழ்பயத்தல்நோக்கி. இதனால் ஒப்புரவினாற் கெடுவது கேடுஅன்றென்பது கூறப்பட்டது.

(த-ப-ஞா.)— ஒப்புரவினால்

-

உபகாரஞ்

செய்தலினுலே, [] கெடுவரும்எனின் -
 (ஒருவனுக்குப்பொருட்) கெடுவருமென்பவ [] ருண்டாயின்,
 அஃது-அக்கேடானது, [] ஒருவன் விற்று - [] ஒருவன்
 (தன்னை) விற்றுயிலும், [] கோள்தக்கதுடைத்து -
 யையுடையதாம்.

வாங்குந்தகுதி

220 If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.

உங் - ம். அதி-ஈகை.

அஃதாவது வறியராய் ஏற்றுர்க்கு மாந்றுதகொடுத்தல். இது மறுமை நோக்கியதாகவின், இம்மைநோக்கிய ஒப்புரவறிதவின்பின் வைக்கப் பட்டது.

க. வறியார்க்கொன் நீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

(பரி - ளா.) எ - து, - ஒருபொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, அஃதாழிந்த எல்லாக்கொடையும் குறியெதிர்ப்பை கொடுக்கும் நீர்மையையுடைத்து,

எ - று.

ஒழிந்த கொடைகளாவன வறியர் அல்லாதார்க்கு ஒருபயனேக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பையாவது அனவகுறித்துவாங்கி அவ்வாங்கிய வாரே எதிர்கொடுப்பது. நீரது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னுங் தன்பால் வருதலின், குறியெதிர்ப்பை கொடுக்கு. நீர துடைத்தென்றார். இதனுன் ஈகைய திலக்கணங்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.) - வறியார்க்கு - ஒருபொருளு மில்லாத வர்க்கு, ஒன்று - (அவர்வேண்டி யது) ஒன்றை, அவதே-கொடுத் தலை, ஈகை - (பிறர்க்குக்) கொடுத்தலாகும், மற்று எல்லாம்-

உங்-ம். அதி. ஈகை.

கூட 97

தலை, ஈகை - (பிறர்க்குக்) கொடுத்தலாகும், மற்று எல்லாம்-

(அதுநீங்கலாகிய) எல்லாக்கொடையும்,
குறின்திர்ப்பை-குறிக்கப்
பட்ட பின்வரும்பயனேடுகூடிய, நீரது-தன்மையை,
உடைத்து-. உடையதாம்.

221. To give to the destitute is true charity. All other gifts
have
the nature of (what is done for) a measured return.

2. நல்லா நெனினுங் கொள்ளீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.

(பரி-ஞா.) எ-து,-ஏற்றல் வீட்டுவெகிற்கு நல்லெந்தியென்பார்
உள்ளரா
யினும், அது தீது ; ஈந்தார்க்கு அவ்வுலகெய்துதல் இல்லையென்பார்
உள்ளரா

யினும் ஈதலே நன்று, எ-று.

எனினுமென்பது இருவழியும் அங்கைங் கூறுவார் இன்மை
விளக்கி

நின்றது. பிரிசிலை ஏகாரத்தால் பிறவறங்களின் ஈதல்
சிறந்ததென்பது
பெற்றும். நல்லது கூறுவார் தீயதும் உடன்கூறினார்.

(தெ - ப - ஞா.)—கொள்ளல் - இரத்தல்,
நல்லூறுள்ளினும்-

(மேலுலகத்துக்கு) நல்லவழி யென்பவர் உள்ளாயினும்,
தீது-

(அது) தீயது; மேல் உலகம்-(கொடுத்தவர்க்கு)
அம்மேலுலகத் தை(அடைதல்),
இல்லையென்பவர் உள்ளாயினும், ஈதலே -
கொடுத்தலே, கன்று - நலமுடையது.

222 To beg is evil, even though it were said that it is a good
path (to heaven.) To give is good, even though it were said that those
who do so cannot obtain heaven.

ஈ. இலனென்னு மெவ்வ முரோயாமை யீதல்
குலஹுட்டயான் கண்ணே யுள்.

(பரி-ா.) எ-து,—யான் வறியன்று இரப்பான் சொல்லும் இளி வரவைத் தான் பிறர்கட்சொல்லாமையும், அதனைத் தன்கட்சொன்னார்க்கு மாற்றுத் தாலும் இதை யிரண்டும் உளவாவன குடிப்பிறக்கதான் கண்ணே, எ-து.

மேல் தீதென்றது ஒழிதற்கும், என்றென்றது செய்தற்கும் உரியவணை உணர்ந்தியவாறு. இனி இல்லென்னு மெவ்வழுளையாமையீதலென்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவள் குறிப்பறிந்து கொடுத்தலெனவும், அதைப் பின்னும் பிற்ஞானிகளுக்கு சென்று அவனுளையாவகையாற் கொடுத்தலெனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லென்னக் காப்பார்சொல்லும் இனிவரக்வச்சொல் லாது கொடுத்தலெனவும், உளாப்பாருமூளர். அவர் ஈதலென்பதனைப் பொருட்பன்மைபற்றிவந்த பன்மையாகவுணாப்பர்.

(தெ-ப-ா.)—இலன் என்னும் - (யான்) வறியேனென்று (இப்பவன்) சொல்லும், எவ்வும் - இழிவை, உரையாலை -

45

98 கணி உந்-ம். அதி. சுகை.

(பிறரிட்டதே) சொல்லாமையும், (அதனைத் தன்னிடத்தே கொள்

ஏவர்க்கு) ஈதல் - (இல்லையென்னுமற்)

இரண்டும்), குலனுடையான்கண்ணே - னிடத்தே, உள் - உண்டு.

கொடுத்தலும், (ஆகிய
ஏல்லக்கூறியிற் பிரத்தவா

223. (Even in a low state) not to adopt the mean expedient of

saying "I have nothing," but
to give, is the characteristic of the man of
noble birth.

ச. இன்னு திரக்கப் படுத வீரந்தவ
இன்முகங் காணு மளவு.

(பி - ளா.) எ-து,-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும்
இனிதன்று,
ஒருபொருளையிரந்தவர் அது பெற்றதனால் இனிதானிய
அவர்முகங்காணு
மளவும், எ-று.

எச்சவும்கையும் முற்றும்கையும் விகாரத்தாற்றூக்கன்.
இரக்கப்ப

உதல் - இரப்பார்க்கு ஈவலென்றிருத்தல். அதனை இன்னுதென்றது
“எல்

லா—மிரப்பார்க்கொன் நீயாகை ” கூடுங்கொல்லோ என்னும்
அச்ச
நோக்கி. எனவே, எல்லாப்பொருளும் ஈதல்வேண்டுமென்பது
பெறப்
பட்டது.

(தெ - ப - ளா.)—இரந்தவர் - (ஒருபொருளை)
யாசித்தவர்,
இன்முகம் - (அதுபெற்றதனால்) இனிதாகிய (அவர்)
முகத்தை,

கானும் அளவு - பார்க்குமளவும், இரக்கப்படுதல் -
(இரத்தலே

அன்றி) இரக்கப்படுதலும், இன்னுது - இனிதாகாது.

224. To see men begging from us is disagreeable, until we see
their

pleasant countenance.

நி. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றவிற் பின்.

(பரி-ஈ.) எ-து,—தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மைஉற்ற
பசியைப் பொறுத்தல்; அவ்வளிதான் அங்கனம் பொறுத்தற்கரிய பசியை
ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின், எ-து.

தாழும் பசித்துப் பிறகாயும் அது தீர்க்கமாட்டாதார் ஆற்றவின்
தாழும் பசியாது பிறகாயும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்றென்பதாம்.

(தெ-ப-ஈ.)—ஆற்றுவார் - (தவத்தால்) வல்லவ ராவேர
ருக்கு, ஆற்றல் - வல்லமையாவது, பசிஆற்றல்-(தம்மை அடை
ந்த) பசியைப்பொறுத்தலாம்; (அவ்வல்லமைதான்), அப்பசியை-
அப்படிபொறுத்தற்கரியபசியை, மாற்றுவார் - (கொடையினாலே)
நீக்குவோரது, ஆற்றவின்பின் - வல்லமைக்குப் பிற்பட்டது.

225. The power of those who perform penance is the power of end-
uring hunger. It is inferior to the power of those who remove the
hunger (of others.)



உங்-ம். அதி. சகை.

கூகூ ८७

கூ. அற்று ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றுன் பொருள்வைப் புழி.

(பரி-ஈ.) எ-து,—வறியாரது மிக்க பசியை அறநோக்கித்
தீர்க்க,
பொருள்பெற்று கணாருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம்
அவ்வற மாகலான், எ-து.

எல்லாங்களைகளும் அழிய வருதவின், அழி பசியென்றார்.
அறநோக் கியென்பது என்கின்றது. அற்றுரழி பசி தீர்த்த பொருள்

பின்தனக்கே வந்து உதவு மென்பதாம்.

(தெ - ப - ளா.)—அற்றூர் - வறியவரது, அழிபசி - மிகுந்த பசியை, தீர்த்தல் - (அறஞேக்கித்) தீர்க்கக்கடவன், அஃது அவ்வறம், ஒருவன் - (பொருள்பெற்றூன்) ஒருவன், வைப்புழி(அப்பொருளைத்தனக்குதல்) வைக்குமிடம், (ஆதலால்).

226. The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

எ.

பாத்துண் மரீழி யவணைப்
தீப்பிணி தீண்ட லரிது.

பசியென் னுங்

ஓ

(பரி-ளா.) எ-து,—எஞ்சூன்றும் பகுத்தண்டல் பயின்றவணைப் பசியென்று சொல்லப்படுக் கீயநோய் தீண்டுதல் இல்லை, எ-று.

இவ்வடம்பினின்று ஞானவொழுக்கங்களை அழித்து, அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தவின், தீப்பிணியெனப்பட்டது. தனக்கு மருத்துவன் தானாகவின், பசிப்பிணி நனுகாதென்பதாம். இவையாறுபாட்டாறும் ஈதவின்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பாத்து - (எங்நாளும்) பகுத்து, ஊன் - உண்ணுதல், மரீழியவணை - பழு கியவணை, பசினன்னும் - பசியென ப்படும், தீப்பிணி - கீயநோய், தீண்டல்அரிது - தீண்டுதலீல்லை.

227. The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

அ. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றுமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.

(பரி - ளா.) எ-து,—தாமுடையபொருளை ஈயாதுவைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக்

கண்டறியார் கொல்லோ, எ-று.

உவக்குமென்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம்; அஃது இன் பமென்றுங் காரியப்பெயர் கொண்டது. அறிக்தாராயின், தாமும் அவ் வின்பத்தை எய்துவதல்லது வைத்திழவாளன்பது கருத்து.

(தெ-ப-ரோ.)—தாம் உடைமை-தங்களுக்குள் பொருளை, வைத்து - (கொடாது) வைத்து, இழக்கும் (பின்னே) - இழந்து விடும், வன்கணவர்-அருளிலாதவர், ஈந்து - (வறியவர்க்கு வேண்

100. 500

உங-ம். அதி. ஸகை.

இய பொருள்களை) கொடுத்து, உவக்கும் - (அவர் மகிழ்தவினால் அருளுடையார்) அடையும், இன்பம் - மகிழ்ச்சியை, அறியார் கொல்-கண்டறியாரோ.

228. Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving?

க. இரத்தவி னின்னாது மன்ற ஸிரப்பிய
தாமே தமிய ருணல்.

(பரி - ரா.) எ - து,—பொருட்குறை ஸிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்துண்டல், ஒருவர்க்குப் பிறப்பாற்சென்று இரத்தவி னும் இன்னாது ஒருதலையாக, எ-று.

பொருட்குறை ஸிரப்பலாவது ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுமென ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித் தல் - பிறாயொழித்தல். இரத்தற்குள்ளது அப்பொழுதை யிலிவரவே, | பின் நல்குரவில்லை. தமியருண்டற்கு அவை யிரண்டு முளவாம்

ஆகவின்,

இரத்தவி னின்னுதென்றார். நிரப்பிய வென்பதற்குத் தேழிய வணவக்கீரை மீண்டுமாப்பாருமூனர்.

(தெ-ப-ரா.)—நிரப்பிய - (பொருளின்குறைவை) நிறைக்க (வேண்டி), தாமே-தாங்களே, தமியர் - (இரங்தவர்க்குக்கொடாமல்) தனித்தவராகி, உணல் - உண்ணுதலானது, மன்ற - (ஒரு வருக்கு) நிச்சயமாக, இரத்தவின் - (பிறரிடத்தேபோய்) இரத்தவினும், இன்னது - துன்பஞ்செய்வதாம்.

229. Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

க0. சாதவி னின்னுத தில்லை யினிததூங்
மீத வியையாக் கடை.

(பரி-ஸா.) எ-து,—ஒருவற்குச் சாதல்போல இன்னுதது ஒன்றில்லை; அந்தன்மைத்தாகிய சாதனும், வறியார்க்கொன்றீதல் முடியாதவழி இனிது, எ-று.

பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை ஸீங்குதலான், இனிதென்றார். இவை மூன்றுபாட்டாணும் ஈயாமையின் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—சாதவின் - (ஒருவனுக்கு) இறத்தல்போல, இன்னுதது - துன்பஞ்செய்வதொன்று, இல்லை - இலது ; அது வும் - அப்படிப்பட்டஇறத்தலும், ஈதல் - (வறியவர்க்குக்) கொடுத்தல், இயையாக்கடை - முடியாதவிடத்து, இனிது - இன்பஞ்செய்வதொன்று.

செய்வதாம்.

230. Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.

உச-ம். அதி. புகழ்.

கோக १०१

உச-ம். அதி-புகழ்.

அஃதாவது இல்லாழ்க்கைமுதல் ஈகையீருகச் சொல்லப்பட்ட
இல்ல

நத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனுகி இவ்வுலகின்கண் கிகழ்ந்து
இற

வாது சிற்குங் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல்பந்தி
வருதவின்,

அதன் பின்னவக்கப்பட்டது.

க. ஈத விசைபட வாழ்த வதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

(பரி-ஞா.) எ-து,—வறியார்க்கே; அதனந்துகழுண்டாகவாழ்க,
ஆப

புகழல்லது மக்களுயிர்க்குப் பயன் பிறிதொன்றில்லை ஆகலான், எ-து.

இசைபடவாழ்தற்குக் கல்வி, ஆண்மை, முதலிய பிற
காரணங்களும்

உளவேனும், “உணவின் பண்ட முண்டி முதற்று” ஆகலின், ஈதல்
சிறந்த

தென்பதற்கு ரூபகமாக ஈதலென்றார். உயிர்க்கென்பது,
பொதுப்படக்
சு-நினோனும் விளக்குயிர்கட் கேலாமையின், மக்களுயிர்மேனின்றது.
(தெ-ப-ா.)—சதல்-(வறியவருக்குக்)
கொடுக்கக்கடவர்;

இசைப்பட - (அதனற்) புகழுண்டாக, வாழ்தல் -
வாழுக்கடவர்;

அதுஅல்லது-அப்புகழுல்லாமல், உயிர்க்கு - (மக்கள்)
உயிர்க்கு,

ஊதியம் இல்லை - வேறுபயன் இல்லை, (ஆதலால்).

231. Give to the poor and live with praise. There is no greater
profit to man than that.

2. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
நீவார்மே னிற்கும் புகழ்.

(பரி-ா.) எ - து,-உலகத்து ஒன்றுரைப்பார்
உரைப்பனவெல்லாம்

வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்கண்
நிற்கும்

புகழாம், எ-று.

புகழ்தான் உரையும் பாட்டுமென இருவகைப்படும். அவற்றுள்,
உரைப்

பாருரைப்பவையென எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தா
ராயி

ஆம், இனம்பத்திப் புலவர்க்கே உரிய செய்யுளுக்
கொள்ளப்படும்; படவே,

பாடுவார் பாடுவனவெல்லாம் புகழாமென்பதூலம் பெற்றும். சதற்க
ார

ணஞ் சிறங்கமை இதனுள்ளுக்காண்க. இதனைப் பிறர்மேலும்
நிற்குமென்

பார்தா மெல்லாஞ் சொல்லுக. புகழ் ஈவார் மேனிற்குமென்

றுமாப்பா

ருமூளர். அது புசழ்து சிறப்புநோக்காமையறிக.

(தெ-ப-ார.)—உரைப்பார்-(உலகத்திலே ஒன்றைச்) சொல் பவரால், உரைப்பவைள்ளாம் - சொல்லப்படுமைவகளெல்லாம், இரப்பார்க்கு - (வறுமையால்) இரப்பவர்க்கு, ஒன்று - (அவர்வே ண்டியது) ஒன்றை, ஈவார்மேல் - கொடுப்பவரிடத்தே, நிற்கும் புகழ் - நிலைபெற்ற கிர்த்தியாம்.

232. Whatsoever is spoken in the world will abide as praise upon

that man who gives alms to the poor.

102 காட.

உ.ச.-ம். அதி. புகழ்:

ந. ஒன்று வுலகத் தயர்ந்த புகழல்லாற் பொன்றுது நிற்பதொன் றில்.

(பரி-ார.) எ - து, - தனக்கு இணையின்றுக் வோக்கிய புகழல்லது உலகத்து இறவாதுங்றபது பிறதொன்றில்லை, எ-று.

இணையின்றுக் வோக்குதலாவது கொடுத்தற்கரிய உயிர் உறப்புப்பொ

ருள்களைக் கொடுத்தமைபற்றி வருதலால் தன்னேடூப்பதின்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவதென்பதாம். இவி ஒன்றுவென்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லினெனவும், ஒருதலையாகப் பொன்றுதுங்றபதெனவும் உரைப்பாருமூளர்.

இவைகளுன்றுபாட்டா

நும் புகழுது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—ஒன்று ஆக - தனக்கு
இணையில்லையாக,

உயர்ந்த-ஒங்கிய, புகழ்-அல்லால் - கீர்த்தியல்லாமல்,
உலகத்து-

உலகத்தில், பொன்றுது - அழியாமல், நிற்பது -
நிலைப்பது,

ஒன்று-வேறொன்று, இல் - இல்லை.

233. There is nothing that stands forth in the world
imperishable,

except fame, exalted in solitary greatness.

ச. நிலவரை நீன்புக மாற்றிற் புலவரைப்
போற்றுது புத்தே ஞாலகு.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் நிலவெல்லைக்கண்ணே
பொன்றுது சிற்

கும புகழைச் செய்யுமாயின், புத்தேஞ்சுலகம் அவனையல்லது
தன்னை யெய்

தினின்ற ஞானிகளைப்பேறாது, எ-று.

புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேஞ்சுடம்பான் அவ்வுலகும்
ஒருங்கே

யெய்தாமையின், புலவரைப்போற்றுதென்றார். அவன்
இரண்டுலகும் ஒருங்

கெய்துதல் “புலவர் பாடும் புகழுடையோர் விசம்பின், வலவ
னேவா வான்

ஸூர்தி, யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்து” எனப்
பிறராலுஞ்

சொல்லப்பட்டது.

(தெ - ப - ளா.)—நிலவரை - (ஒருவன்)

பூமியன்எல்லையால்,

நீள்புகழ் - அழியாது நிற்கும்புகழை, ஆற்றின் -
செய்வானுயின்,

புத்தேள்ளுலகு - தெய்வலோகமானது
(அவனையல்லாமல்), புல

வரா - (தன்னை அடைந்திருக்கிற) ஞானிகளை,
போற்றுது - பே
எது.

234. If one has acquired extensive fame within the
limits of this

earth, the world of the Gods will no longer praise those sages
attained that world.

who have

ந. நந்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா ஸரிது.

(பி-ஈ.) எ - து, - புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும்
புகழுடம்பு

உளதாகும் சாக்காடும் சதுரப்பாடுடையார்க் கல்லது இல்லை,
எ-று.

நந்தன்னும் தொழிற்பெயர் விசாரத்தால் நந்தன்றுய,
பின் அம்

எனதும் பகுதிப்பொருள் விகுதிபெற்று, நந்தமென்றுயிற்று.
போலென்

உச-ம். அதி. புகழ்.

கங்

103

பது ஈண்டு உரையசை. ஆகுமென்பதை முன்னுக்கூட்டி,
அரிதென்பதைனைத்
தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகுங்கேடாவது புகழுடம்பு

செல்வ
மெய்தப் பூதவுடம்பு ஈல்கூர்தல். உள்தாகுஞ்சாக்காடாவது புகழுடம்பு
நிற்கப் பூதவுடம்பு இறத்தல். விலையாதனங்களுல் விலையின் எய்துவார்
வித்தகராகவிள், வித்தகர்க்கல்லாலிதென்றார். இவை

மிரண்போட்டா

ஒம் புகழுடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வித்தகர்க்கு அல்லால்

- திறமையை

உடைய

வர்க்கு அல்லாமல், (மற்றவர்க்கு) நத்தம் ஆகும் -

(புகழுடம்
பிற்குப்) பெருக்கமாகும், கேடும் - வறுமையும், அரிது -
இல்லை;

உள்துஆகும் - (அப்புகழுட ம்பு) நிலைபெறுவதாகும்,
சாக்காடும்-மரணமும், (அரிது - இல்லை.)

235. Prosperity to the body of fame, resulting in poverty to
the
body of flesh, and the stability to the former arising from the death
of
the latter, are achievable only by the wise.

சு. தோன்றிற் புகழூடு தோன்றுக வஃ்திலார்
தோன்றலிற் ரேன்றுமை நன்று.

(பரி-ா.) எ-து,-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கேதுவாகிய
குணத் தோடு பிறக்க ; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தவிள்
விலங் காய்ப்பிறத்தல் நன்று, எ-து.

புகழ்-ஈண்டு ஆகுபெயர். அஃதிலாரெந்தமையின்
மக்களாயென்ப தூங், மக்களாய்ப் பிறவாகையென்ற
அருத்தாபத்தியான் விலங்காய்ப் பிறத்தலென்பதுங், பெற்றும்.
இகழ்வார் இன்மையின், நன்றென்றார்.

(தெ-ப-ா.)—தோன்றின் - (மனிதராய்ப்) பிறந்தால்,
புக மூடு - புகழுக்கு ஏதுவாகியகுணத் தோடு, தோன்றுக -

பிறக் கக்கடவர், அஃதுஇலார் - அக்குணமில்லாதவர், தோன்றலின்- (மனிதராய்ப்) பிறத்தவினும், தோன்றுமை - பிறவாமையானது [வீலக்காய்ப்பிறத்தலெந்றபடி], நன்று - நலமுடையது.

236. If you are born (in this world), be born with qualities conducive to fame. For those who are destitute of them it will be better not to be born.

எ. புகழ்ப்பட வாழாதார் தங்கோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்.

(பரி-ஞ.) எ-து,-தமக்குப்புகழுண்டாக வாழுமாட்டாதார் அதுபற் றிப் பிறர் இகழ்ந்தவழி இவ்விசழ்ச்சி நம் மாட்டாமையான் வந்ததென்று

தம்மை நோவாதே தம்மை யிகழ்வாரை நோவது என் கருதி, எ-று.

புகழ்ப்பட வாழலாயிருக்க அதுமாட்ட ஏத குற்றம்பத்திப் பிறரிகழ்தல் ஒருதலையாகவின், இகழ்வாரையென்றார்.

(தெ-ப-ஞ.)—புகழ்ப்பட - (தமக்குப்) புகழுண்டாக, வாழா

தார் - வாழுமாட்டாதவர்,
(அதுபற்றிப்பிறரிகழ்ந்தவிடத்தே) தம்
நோவார் - (இவ்விசழ்ச்சி நமதுமாட்டாமையால்
வந்ததென்று)

பவரா, நோவது - வெறுப்பது, எவன் - யாது.

237. Why do those who cannot live with praise, grieve those who

despise them, instead of grieving themselves for their own inability.

அ. வுசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறுஅ விடின்.

(பரி-ஞா.) எ-து,—புகமூன்னும் எச்சம் பெறலாயிருக்க அது
பெறு

தொழிவராயின், வையகத்தோர்க்கெல்லாம் அதுதானே
வசையென்று

சொல்லுவர் நல்லோர், எ-று.

எச்சமென்றார், செய்தவரிறங்குபோகத் தான் இறவாது
விற்றவின்.

இகழப்படுத்தகுப் பிறிதொருகுற்றம் வேண்டாவென்பது கருத்து.

(தெ-ப-ஞா.)—இசைளன்னும் எச்சம் -
புகமூன்னும் எச்

சத்தை (பெறவேண்டியிருக்க),
பெறுவிடன் - (அதனைப்) பெறு

துவிடுவராயின், வையத்தார்க்கு எல்லாம் -
பூமியிலுள்ளார்க்

கெல்லாம், வசை - (அதுதானே) வசையாகும், என்ப -
என்று

சொல்லுவர் (நல்லோர்).

238. Not to beget fame will be esteemed a disgrace by the
wise

in this world.

ஆ. வுசையிலா வண்பயன் குன்று மிசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

(பரி-னா.) எ-து,—புகழில்லாத வடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில் லாத வளப்பத்தையுடைய விளையுள் குன்றும், எ-து.

உயிருண்டாயினும் தநாற்பயன் கொள்ளாமையின் யாக்கையென அம், அது நிலத்திற்குப் பொறையாகவின் பொறுத்த வெளவுங்கூறினார். விளையுள் குன்றுதற்கேது பாவயாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. குன்றுமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேஜின்றது. இவை கான்குபாட்டானும் புகழில்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.

(தெ - ப - னா.)—இசைஇலா - புகழில்லாத, யாக்கை - உடம்பை, பொறுத்த - சுமந்த, நிலம் - நிலத்தில், வண்சைஇலா-பழிப்பில்லாத, வள் பயன் - வளப்பத்தையுடைய விளைவு, குன்றும்-குறையும்.

239. The ground which supports a body without fame will diminish in its rich produce.

கா०. வஞ்சயொழிய வாழ்வாரோ வாழ்வா ரிஞ்சயொழிய வாழ்வாரோ வாழா தவர்.

(பரி-னா.) எ-து,—தம்மாட்டு வஞ்சயுண்டாகாமல் வாழ்வாரோ உயிர் வாழ்வாராவார் ; புசுமுண்டாகாமல் வாழ்வாரோ இறங்தாராவார், எ-அ.

உடு-ம். அதி. அருளுடைமை.

காஞ்

வஞ்ச ஒழிதலாவது இசையென்னும் எச்சம்
பெறுதலாயினாமையின், இசை ஒழிதலாவது வஞ்சபெறுதலாயிற்று ;
மேல் இசையிலாயாக்கை யென்றதனை விளக்கியவாறு. இதனால்
இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன்

வானுறையுங்தெய்வத்துள் வைக்கப்படுமென மேலேகூறப் பட்டது ; படவே, இல்லறத்திற்கு இவ்வுலகிற்புச்சும், தேவருலகிற்போக மும் பயனென்பது பெற்றும். இனி மனுமுதலிய அறநால்களால் பொது வாகக் கூறப்பட்ட இல்லறங்களைல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற் றுள்ளே அடங்கும் : அஃதறின்து அடக்கிக்கொள்க ; யாம் உரைப்பிற் பெருகும்.

(தெ - ப-ரா.)—வசைஒழிய - (தம்மிடத்து) நின்கைதயுண் டாகாமல் [புகழுண்டாகவென்றபடி], வாழ்வாரோவாழ்வார் - வாழ் பவரே (உயிர்) வாழ்வோராவார், இசைஒழிய-புகழுண்டாகாமல் [நின்கைதயுண்டாக வென்றபடி], வாழ்வாரே - வாழ்பவரே, வாழா தவர் - இறங்தோராவார்.

240. Those live who live without disgrace. Those who live without fame live not.

இல்லறவியல் முற்றிற்று:

துறவறவியல்.

இனி முறையானே துறவறங்கூறிய தொடங்கினார். துறவறமாவது மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினை அஞ்சி வீடுபேற்றின்பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம். அது தான், விணமாசதீர்க்குத் துறந்தக்கரணங்கள் தூயவாதற் பொருட்டு அவ ராற்காக்கப்படும் விரதங்களும், அவற்றுன் அவை தூயவாயவழி உதிப்ப தாய ஞானமுமென இருவகைப்படும். அவற்றுள் விரதங்களாவன—இன்ன அறஞ் செய்வலெனவும், இன்னபாவும் ஒழிவலெனவும், தம்மாற்றலுக்கு ஏற்ப வரைந்துகொள்வன. அவைதாம் வரந்திலவாகவின் பெருகுமென் றஞ்சி, அவை தம்முள்ளே பலவற்றையும் அகப்படுத்து சிற்குஞ் சிறப் புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் அரு ஞடைமை கூறுகின்றார்.

உடு-ம். அதி-அருளுடையம்.

அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லாவியர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லத்திற்கு அன்புடைமைபோல, இது தறவு ரத்திற்குச் சிறந்தமையின் முற்கூறப்பட்டது.

க. அருட்செல்வஞ்செல்வத்துட்
செல்வம்பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

(பி-ஈ.) எ - து, — செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ச்சிதெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான் வருஞ்செல்வம், அஃதைழிந்த பொருளான் வருஞ்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான், எ-ஆ.

கச

106 காக

உடு-ம். அதி. அருளுடையம்.

அருளான் வருஞ்செல்வமாவது உயிர்களை ஓம்பி அவ்வற்றதான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணு முளவாம் பொருட்செல்வங்கள் சிறப்பில் வென்பதாம்.

(தெ - ப - ஈ.)—பொருள்செல்வம் -
பொருளால்வருஞ்செல்வங்கள், பூரியார்கண்ணும் -
இழிந்தவரிடத்தும், உள-இருக்கின்றன (ஆதலால்),
செல்வத்துள் - செல்வங்கள் பலவற்றுள்ளும், செல்வம் -
(ஆராய்ந்து எடுக்கப்பட்ட) செல்வமாவது, அருள்செல்வம் -
அருளால்வருஞ்செல்வமாம்.

241. The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed even by the basest of men.

2.. நல்லாற்று கூடி யருளாள்க பல்லாற்றுத் தேரினு மஃதே துணை.

(பரி-ஞ.) எ-து,—அளவைகளானும் பொருந்துமாற்றுனும் சன்றுன நெறியிலே விண்று, நமக்குத் துணையாம் அறம் யாதென்ற ஆராய்ந்து, அருளுடையராக ; ஒன்றையொன்றேவாத சமயசெறிகள் எல்லாவற்று ஆம் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிதில்லை, எ-து.

அளவைகளாவன பொறிகளாற் காலைக்காட்சியும், குழிகளான் உய்த் துணரும் அனுமானமும், கருத்தாமொழியாசிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உலமையும், இங்களம் அன்றுயின் இது கூடாதென் துணரும் அருத்தாபத்தியும், உண்மைக்குமாறுய இன்மையும் என, இவற் றையுங் கூட்டி ஆதென்பாருமூளர். இவையும் ஒருவாற்றுன் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்றென்றலே கருத்து. பொருந்துமாறுவது இது கூடும் இது கூடாதெனத் தன்கண்ணே தோன்றுவது : இதனை வடதுலாரர் யுத் தியென்ப. ஆற்றுனென்பது வேற்றுமைமயக்கம். ஒன்றையொன்றேவா வாமையாவது மதவேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம மூள் மாறுகோடல் ; அன்னவாயினும் அருள் துணை யென்றற்கண் ஒக்கு மென்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், துணை யென்றார். இவையிரண்டுபாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரோ.)—நல்லும் கால்வழியிலே நின்று, நாடி-
 (அளவைகளாலும் யுத்தியாலும் நமக்குத் துணையாகும் அறம்யா
 தென்று) ஆராய்ந்து, அருள்ஆள்க - அருளுடையராகக் கடவர்;
 பல்லும்-(ஒன்றுக்கு ஒன்று ஒத்திராத) பலசமயவழிகளால்,
 தேரினும் - ஆராய்ந்தாலும், துணை - துணையாவது, அஃதே-
 அவ்வருளே [வேறொன்றில்லையென்றபடி.]

242. (Stand) in the good path, consider, and be kind. Even con-
 sidering according to the conflicting tenets of the different sects, kindness
 will be your best aid, (in the acquisition of heavenly bliss).

ஈ. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
 வின்னு உலகம் புகல்.

உ.நி-ம். அதி. அருளுடைமை.

காள

107

(பரி - ரா.) எ-த, —இருள் செறிந்த துன்பவுலகத்துட்சென்று
 புகு தல் அருள்செறிந்த நெஞ்சினையுடையார்க்கில்லை, எ-று.

இருள்செறிந்த துன்பவுலகமென்றது தினிந்த இருளை
 யுடைத்தாய்த் தனகட்டுக்கார்க்குத் துன்பஞ்செய்வதோர் நரகத்தை,
 அது கீழுலகத் துள் ஓரிடமாகவின், உலகமெனப்பட்டது.

(தெ - ப - ரா.)—இருள்சேர்ந்த - இருள்தங்கிய,
 இன்னு உலகம் - துன்பவுலகத்தில், புகல் - (போய்ப்) புகுதல்,
 அருள் சேர்ந்த - அருள்தங்கிய, நெஞ்சினார்க்கு - மனத்தை
 யுடையவர் க்கு, இல்லை - இல்லை.

243. They will never enter the world of darkness and
 wretchedness, whose minds are the abode of kindness.

ச. மன்னுயிரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயிர ரஞ்சும் வினை.

(பி-ஈ .) எ-து,—நிலைபேறுடைய உயிர்களைப்பேணி அவற்றின்கண் அருளுடைய னாலுக்குத் தன்னுயிர் அஞ்சதற்கேதுவாகிய திவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிக்தோர், எ-று.

உயிர்களெல்லாம் சித்தமாகவின் மன்னுயிரொன்றூர். அஞ்சதற்—துன்ப நோக்கி அஞ்சதற். அன்ன அறத்தினேன் கெ ரலைமுதலிய பாவங்கள் செய் யானெனவே, மறுமைக்கண் ஏரகம் புகாமைக்கேது கூறியவாரூயிற்று.

(தெ-ப-ஈ.)—மன்னுயிர்-நிலைபேறுடைய உயிர்களை, ஒம்பி- காப்பாற்றி, அருள்ஆள்வாற்கு - (அவைகளிடத்தே) அருளுடைய யனுயிருப்பவலுக்கு, தன்னுயிர் - தனதுயிர், அஞ்சும் - அஞ்சதற்கு ஏதுவாகிய, வினை - பாவங்களானவை, இல் - உண்டாகா, என்ப - என்றுசொல்லுவர் (அறிக்தோர்).

244. (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).

ந. ஆவ்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி.

(பி - ஈ.) எ-து,—அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; அதற்குக்காற்று இயங்குகின்ற வளப்பத்தையுடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று, எ-று.

சான்றுவார் - தாங்கண்டு தேறிய பொருளைக் கானுதார்க்குத் தேற்று தற்கு உரியவர். அருளாள்வார்க்கு அல்லல் உண்டாக ஒருகாலத்தும் ஓரிடத் தும் ஒருவருங்கண்டறிவார் இன்மையின், இன்மைமுகத்தான் ஞாலத்தார் யாவருஞ் சான்றென்பார், வளிவழங்கு மல்லன் மாஞ்சாலங்கிரியென்றார்:

எனவே, இம்மைக்கண்பது பெற்றும். ஞாலம் - ஆகுபெயர். இவை மூன்றுபாட்டானும் கூத்துணியுடையார்க்கு இருமையினும் துன்பமில்லை

108 காசி

உனு-ம். அதி. அருளுடைமை.

(தெ-ப-ா.)—அருள்ஆள்வார்க்கு - அருளுடையவருக்கு, அல்லல் - (இம்மையிலும்) ஒருதுன்பம், இல்லை - உண்டாகாது, (அதற்கு), வளிவழங்கும் - காற்றுலாவுகின்ற, மல்லல் - வளப்பத்தையுடைய, மா-பெரிய, ஞாலம் - பூமியில் வாழ்வோர், கரிசாகவியாவார்.

245. This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

கூ. பொருளீங்கிப் பெரச்சாந்தா ரான்ப ராருளீங்கி யல்லவை செய்தொழுகு வார்.

(பரி-ா.) எ-து,—உயிர்கண்மாட்டுச் செய்யப்படும் அருளைத்தவிர்க்கு, தவிரப்படுக்கொடுமைகளைச் செய்தொழுகுவாரா முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவலொன்று சொல்லுவர் கல்லோர், எ-று.

உறுதிப்பொருள் - அறம். துன்புறுதல் - பிறவித்துன்ப மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறெழுமூகாளைப்பது கருத்து.

(தெ-ப-ா.)—அருள்ளீங்கி - (உயிர்களிடத்துச் செய்ய வேண்டும்) அருளைவிட்டு, அல்லவை-விடவேண்டுங் கொடுமைகளை, செய்து ஒழுகுவார் - செய்துநடப்பாரா, பொருள்ளீங்கி-

(முன்பிறப்பிலேயும்) உறுதிப்பொருளாத் தேடாமல், பொச்சாங்கார் - (காம்துன்பப்படுகின்றமையை) மறந்தவர், என்ப - என்று சொல்லுவர், (நல்லோர்).

246. (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).

எ. அருளிலார்க் கவ்வுலக மில்லைப் பொருளிலார்க் கிவ்வுலக மில்லா தியாங்கு.

(பரி-ஞா.) எ - து, - உயிர்கண்மேல் அருளில்லாதார்க்கு வீட்டுலகத் தின்பம் இல்லை, பொருளில்லாதார்க்கு இவ்வுலகத்தின்பம் இல்லையாயினுற் போல, எ-று.

அவ்வுலகம் இவ்வுலகம் என்பன ஆகுபெயர். இவ்வுலகத் தின்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத் தின்பங்கட்கு அருள் காரணமென்பதாயிற்று.

(தெ-ப-ஞா.)—பொருள்திலார்க்கு-பொருளில்லாதவர்க்கு, இவ்வுலகம் - இவ்வுலகத்தின்பம், இல்லாதியாங்கு - இல்லாமை போல, அருள் திலார்க்கு - (உயிர்களின்மேல்) அருளில்லாதவர்க்கு, அவ்வுலகம் - அவ்வுலகத்தின்பம், இல்லை-இலது.

247. As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

உநு-ம். அதி. அருளுடைமை.

காபூ 109.

அ. பொருளற்றுர் பூப்ப பொருகா ஸருளற்று

ரற்றுர்மற் றுத ஸிரிது.

(பரி-ஈ.) எ-து,—ஆழான் வறியராயினார் அது சீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தாற்பொலிவர் ; அவ்வாறன்றி, அருளிலாதார் பாவம் அருணமயின் அழிந்தாரே, பின்னெருகாலத்தும் ஆதலில்லை, எ-று.

மற்று - விணமாற்றின்கண்வந்தது. மேற்பொருளின்மையோடு ஒரு வாற்றுன் ஒப்புமை கூறினாகவின், அது மறுத்து, பிறவாற்றுன் அதனி ஆங் கொடிதென்பது கூறியவாறு.

(தெ - ப - ஈ.)—பொருள்அற்றுர் - (ஊழினுலே) பொரு ளில்லாதவர், ஒருகால் - ஒருகாலத்தில், பூப்பர் - செல்வமுடையவராவார்; அருள் அற்றுர் - அருளில்லாதவர், அற்றுர் - (பாவம் நீங்காமையால்) அழிந்தவரே; மற்று - பின்னெருகாலத்திலும், ஆதல் அரிது - ஆகுதலில்லை.

248. Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.

க. தெருளாதான் மெய்ப்பொருள்கண்டற்றுற் றேஸி னருளாதான் செய்யு மறம்.

(பரி-ஈ.) எ-து,—உயிர்கண்மாட்டு அருள்செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், ஞானமில்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந் தாற்போலும், எ-று.

மெய்ப்பொருள் - மெய்ந்தாலிற் சொல்லும்பொருள். சிலைபெற்ற ஞானமில்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால், அதனைத் தன் ஞானம் இன்மையால் தானே அழித்துவிடும். அதுபோல, அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன்னருளாமையால் தானே அழித்து விடுமென்பதாயிற்று ; ஆகவே, பிறவறங்கட்டகெல்லாம் அருளுடமை மூலமென்பது பெற்றும். இவை நான்குபாட்டானும் அத்துணை யிலாதார்க்கு வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அருளாதான் - (உயிர்களிடத்தே)
 அருள் செய்யாதவன், செய்யும் - செய்கின்ற, அறம் -
 அறத்தை, தே ரின் - ஆராயின், தெருளாதான் -
 ஞானமில்லாதவன், மெய்ப் பொருள்-மெய்க்குளிற்
 சொல்லப்பட்டபொருளை, கண்டு அற்று. (ஒருகால்)
 கண்டதுபோலும்.

249. If you consider, the virtue of him who is without
 kindness is like the perception of the true being by him who is without
 wisdom.

**க0. வலியார்மூற் றன்னை நினைக்கதான் றன்னின்
 மெவியார்மேற் செல்லு மிடத்து.**

110 க்க0

உசூ-ம். அதி. புலான்மஹுத்தல்.

(பரி-ா.) எ-து,—தன்னின்வலியார் தன்னை கலிய வரும்பொழுது
 அவர் முன் தானஞ்சிசிற்கும் நிலையினை நினைக்க, அருளில்லாதவன் தன்னின்
 எளியார்மேல் தான் கலியச்செல்லும்பொழுது, எ-று.

மெவியாரௌனச் சிறப்புடைய உயர்தினைமேற் கூறினாராயினும், ஏனை
 அஃதினையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்விர்க்கும் அவ்
 வாரே அச்சமாமென்றறிந்து, அதன்மேல் அருளுடையனு மென்பது
 கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயக் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—தன்னின் மெவியார்மேல் - (அருளில்லா
 தவன்) தன்னின் எளியார்மேல், தான் செல்லும் இடத்து - தான்
 (வருத்துதற்குப்) போம்போது, வலியார் - (தன்னின்) வலியவர்,
 முன் - (தன்னை வருத்துதற்கு வரும்போது அவர்) முன்,
 தன்னை - (அஞ்சிசிற்கும்) தனது நிலையை,
 வன்.

250. When a man is about to rush upon those who are weaker

than himself, let him remember how he has stood (trembling) before those

who are stronger than himself.

உசா-ம்.

அதி-புலான்மறுத்தல்.

அஃதாவது ஊனுண்டலே ஒழிதல். கொலீப்பாவத்தைப் பின்னும் உளதாக்கவின் அதற்குக் காரணமாதலையும், முன்னும் அதனான் வருதவின் அதன்காரியமாதலையும், ஒருங்குடைத்தாய ஊனுண்டல் அருளுடையார்க்கு

இயைவதன்ரூகவின், அதனை விலக்குதற்கு, இஃத அருளுடைமையின் பின் வைக்கப்பட்டது.

க. தன்னான் பெருக்கற்றுத் தான்பிறி தூண்பா னெங்குன மாரு மருள்.

(பி - ளா.) எ - து, - தன்னுடம்பை வீக்குதற்பொருட்டுத் தான் பிறி

தோருயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வகையான் நடத்தும் அருளினே,

எ-து .

பயனிலாத ஊன் பெருக்கலைப் பயனெனக்கருதி இக்கொடுமை செய்

வானே அறிவிலாத கொடியோன் என்றவாருயிற்று. எங்கன மாருமரு
ளன்பது, ஆளாணன்பது பயப்பசின்ற இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ-ப-கா.)—தன்னன் - தன்னுடம்பை,
பெருக்கற்கு ~ வளர்த்தற்பொருட்டு, தான் பிறிது உன் - தான்
மற்றேருருயிரி நுடம்பை, உண்பான் - தின்பவன், எங்கனம்
அருள் - அருளை, ஆரும் - ஆள்வான்.

எவ்வகையால்,

251. How can he be possessed of kindness, who to
increase his own flesh, eats the flesh of other creatures.



உசு-ம். அகி. புலான்மஹத்தல்.

ககக 111

2. பொருளாட்சி போற்றுதார்க்கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

(பரி-கா.) எ-து,—பொருளாற் பயன்கோடல் அதனைப்
பாதுகாவா

தார்க்கில்லை, அதுபோல, அருளாற் பயன்கோடல்

ஊன்றின்பார்க்கில்லை,

எ-று.

பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல,
அருட்பயன்

இழத்தற்கு ஊன் தினல் காரணமென்பதாயிற்று. ஊன்
தின்சூராயினும்

உயிர்கட்கு ஒரு தீங்கு நினையாதார்க்கு அருளாடற்கு இழுக்கில்லை
யென்

பாகா மறுத்து, அஃதுண்டென்பது இவை யிரண்டுபாட்டானும்
கூறப்

பட்டது.

(தெ-ப-ா.)—பொருள்ஆட்சி-பொருளாற்
பயன்கொள்ளு

தல், போற்றுதார்க்கு இல்லை - (அதனைக்)
காப்பாற்றுதவருக்

கில்லை, ஆங்கு - அதுபோல, அருள் ஆட்சி - அருளாற்
பயன்

கொள்ளுதல், ஊன்தின்பவர்க்கு
இல்லை-புலால்உண்பவர்க்கில்லை.

252. As those possess no property who do not
take care of it, so

those possess no kindness who feed on flesh.

ஏ. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றாக்கா
தொன்ற

நுடல்சுவை யுண்டார் மனம்.

(பி - ள.) எ-து,—கொலைக்கருவியைத் தங்கையில்
கொண்டவர்

மனம் அதனுற் செய்யுங் கொலையையே நோக்குவதல்லது அருளை
நோக்

காதவாறுபோல, பிறதோருயிரின் உடல்ச் சுவைபட வண்டவர்

மனம்

அவ்லூனியே நோக்குவதல்லது அருளை நோக்காது, எ-ஆ.

சுவைபடவுண்டல்-காயக்களான் இனிய சுவைத்தாக்கி யுண்டல்.

இத

ஞான் தின்றூர் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவுவயாற் சாதித்து

மேலது வலியுறுத்தப்பட்டது.

(தெ - ப - ளா.)—ஒன்றன் - பிறிதோருமிரினது, உடல்

உடலை, சுவைஉண்டார் - சுவைபடவுண்டவரது,
மனம்-மனமா

எனது, படைகொண்டார் - கொலைக்கருவியைத்
(தங்கையிலே)

கொண்டவரது, நெஞ்சம்போல் - மனம்போல, நன்று
ஊக்காது-

(கொலையைநோக்குவதல்லது) அருளைநோக்காது.

253. Like the (murderous) mind of him who carries a weapon
(in

his hand), the mind of him who feasts with pleasure on the body
of
another (creature), has no regard for goodness.

ச. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்லுன் நினல்.

(பரி-ளா.) எ - து, —அருள் யாதெனின்,

கொல்லாமை; அருளல்லது

யாதெனிற் கோறல்; ஆகலான், அக்கோறலான் வக்க
ஊனைத்தின்கை
பாவம், எ-ஆ.

12 ககு । உசு-ம். அதி. புலான்மறுத்தல்.

உபசாரவழக்கால் கொல்லாமை, கோறலாகிய காரியங்களை

அருள்

அல்லதெனக் காரணங்களாக்கியும், ஊன் தின்கையாகிய
காரணத்தைப்

பாவமெனக் காரியமாக்கியுங் கூறினார். அருள்ளது-கொடுமை.
சிறப்புப்

பற்றி அறமும் பொருளெணப்படுத்தின், பாவம்
பொருள்லதெனப்பட்ட

து. கோறலென முன்னின்றமையின், அவ்வுணர்வுர். இவி
இதனை

இவ்வாறன்றி அருள்லதென்பதனை ஒன்றுக்கி, கொல்லாமை
கோறலென்

பதற்குக் கொல்லாமையென்னும் விரதத்தை அழித்த
லென்றுகொப்பாரும்

ஊர்.

(தெ-ப-ா.)—அருள் - அருளானது, யாதுள்ளின் -
எது

வென்றால், கொல்லாமை - கொல்லாதிருத்தல் ; அல்லது -
அவ்

வருள்லாதது, யாது எனின்-எதுவென்றால்,
கோறல்-கொல்லு

தல்; (ஆதலால்), அவ்வுன்-அக்கொல்லுதலால்வந்தலுணை,
தினல்-

தின்னுதல், பொருள் அல்லது-அறனல் ஸாததாம்
[பாவமாம்].

opposite, the

answer would be preservation and destruction of life ; and therefore it is

not right to feed on the flesh (obtained by taking away life.)

கு. உண்ணுமை யுள்ள துயிர்களில் பூலுண்ண
வண்ணுத்தல் செய்யா தன்று.

(பரி-ஈ.) எ-து,—ஒருசாருயிர் உடம்பின்கண்ணே நிற்றல்
ஊறுன்

ஞோமடெயன்கின்ற அறத்தின்கண்ணது ; ஆகலான், அங்கிலை
குலைய ஒரு

வன் அதனையுண்ணுமாயின், அவனை விழுங்கிய சிரயம் பின்
உமிழுத்தற்கு

அங்காவாது, எ-று.

உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பல வாய் வருதலின், உண்ணுமையுள்ள துயிர்சிலையென்றார். உண்ணினென்பது உண்ணவெனத் திரிந்து நின்றது. ஊழுண்டவன் அப்பாவத்தான் கெடுங்காலம் சிரயத்துள் அழுங்குமென்பதாம். கொலைப்பாவும் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊழுண்பார்க்குப் பாவமில்லை யென்பாரா மறுத்து, அஃதுண்டென்பது இவ்விரண்டுபாட்டானுக் கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—உயிர் - (சிலவகை) உயிர்கள், நிலை - (உடம் புகளிலே) நிற்கை, ஊன் - ஊனை, உண்ணுமையுள்ளது - உண்ணுமையென்னும் அறத்தினிடத்தது, (ஆதலால்), உண்ண- (அந்திலைக்கை ஒருவன் அதனை) உண்பானுயின், அளறு - (அவனை விழுங்கிய) நரகமானது, அண்ணுத்தல்செய்யாது - (பின்உமிழ் தற்கு) வாய்திறவாது.

255. Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).

கூ. தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா ஊன்றருவா ரில்.

உச-ம். அதி. புலான்மறுத்தல்.

ககந. // 3

(ப.பி-ஸா.) எ-து,—பேததமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகங்கொல்லாதாயின், பொருள் காரணமாக ஊன் விற் பார் யாவரும் இல்லை, எ-று.

உலகென்பது ஈண்டு உயிர்ப்பன்மைமேனின்றது. பின்கிகழும் தின்கை முன்னிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக்

காரணத் தான் வரும் பாவம் இல்லையென்ற வாதியை கோக்கி, அருத்தாபத்தி அளவொற் காரணமாதல் சாதித்தலின், இதனுன் மேலது வலியுறுத்தப் பட்டது.

(தெ - ப-ா.)—தினல்பொருட்டால் - தின்னுதல் காரணமாக, உலகு-உலகத்தார், கொல்லாது எனின் - கொலைசெய்யா ராயின், விலைப்பொருட்டால்-விலைப்பொருள் காரணமாக, ஊன் தருவார் - ஊனைவிற்பவர், யாரும் - எவரும், இல் - இலர்.

256. If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.

எ. உண்ணுமை வேண்டும் புலா அல் பிழிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்.

(பரி-ா.) எ-து,-புலாலாவது பிநிதோருடம்பின் புண் ; அது தூய்து அன்மை அறிவாகாப் பெறின், அதனை உண்ணுதொழியல் வேண்டும், எ-று.

அஃதென்னல் வேண்டும் தூய்தம் விகாரத்தாற் ரூக்கது. அம் மெய்ம்மை உணராமையின், அதனை உண்ணின்று ரொன்பதாம். பொருங்கும் தூஞ்சூழும் புலாலுண்டல் இழிந்ததென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—புலால் - புலாலானது, பிற்கு ஒன்றன்- வேஞ்சேருடம்பினது, புண்-புண்ணுகும்; அது-அப்புலால(அசத்த மாயிருக்கையை), உணர்வார்-அறிவோரை, பெறின்-பெற்றால், உண்ணுமைவேண்டும்-(அப்புலாலை) உண்ணுதொழியவேண்டும்.

257. If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

அ. செயிரிற் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணே
ருயிரிற் தலைப்பிரிந்த லுன்.

(பி-ஞ.) எ-து,—மயக்கமாகிய குற்றத்தினிங்கிய
அறிவிளையுடையார் ஒருயிரினீங்கிவந்த ஊனை உண்ணூர், எ-று.

தலைப்பிரிவென்பது ஒருசொல். பின்மென ஊனின்மெய்ம்மை
தாழே உணர்தலின், உண்ணூரென்றார்.

(தெ-ப-ஞ) — செயிரின் - (மயக்கமாகிய)
குற்றத்தினின் றம், தலைப்பிரிந்த - நீங்கிய, காட்சியார் -

அறிவிளை யுடையார்,
எஞு

/// ககச உகூ-ம். அதி. புலான்மஹுத்தல்.

உயிரின் - ஒருயிரினின்றும், தலைப்பிரிந்த - நீங்கிவந்த,
ஊன் -

ஊனை, உண்ணூர்-தின்றை.

258. The wise, who have freed themselves from mental
delusion,

will not eat the flesh which has been severed from an animal.

கூ. அவிசொரின் தாயிரம் வேட்டவி வெள்ற
ஊயிர்செகுத் துண்ணுமை நன்று.

(பி-ஞ.) எ-து,—தீயின்கண் நெய் முதலிய அவிகளைச்
சொரிந்து

ஆயிரம் வேள்வி வேட்டவினும், ஒரு விலங்கின் உயிகாப்போக்கி அது
நின்ற

ஊனை உண்ணுமை நன்று, எ-று.

அவ்வேள்விகளான் வரும் பயனினும், இவ்விரதத்தான் வரும்
பயனே

பெரிதென்பதாம்.

(தெ-ப-ரா.)—அவி - (கெய்முதலாகிய) அவிகளை,
சொ [] ரிந்து - (தீயில்) பெய்து, ஆயிரம்வேட்டவின் -
ஆயிரம்யாகஞ்
செய்தலினும், ஒன்றன் - ஒருவிலங்கினது, உயிர் -
உயிரா, [] செகுத்து-போக்கி, உண்ணையை -
(அவ்வுயிர்வின்றலுள்ளை) உண்
ஞையை, நன்று-நல்லது.

259. Not to kill and eat (the flesh of) an animal, is better than
the [] pouring forth of ghee &c. in a thousand sacrifices.

க. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வழிருந்தொழும்.

(பரி - ளா.) எ-து, - ஒருயினாயுங் கொல்லாதவனுமாய்ப் புலாலையும்
உண்ணுதவனை எல்லாவழிருந்த கைகுவித்துத் தொழும், எ-து.

இவ்விரண்டறமும் ஒருங்குடையார்க்கல்லது ஒன்றேயுடையார்க்கு
அதனுற் பயனில்லையாகவின், கொல்லாமையும் உடன்கூறினார். இப்பே
ரருள் உடையான் மறுமைக்கண்தேவரின் மிக்கானுமென அப்பயன்து பெ
ருமை கூறியவாறு. இவைலுன்றுபாட்டாலும் ஊனுண்ணுமையதுயர்ச்சி
கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கொல்லான் - (ஒருயினாயுங்) கொல்லாதவ
னுமாய், புலாலைமறுத்தானை - புலாலையுமுன்னுதவனை, எல்லா
வழிரும்-எல்லாவழிர்களும், கைகூப்பி-கைகுவித்து, தொழும் -
வணக்கும்.

260. All creatures will join their hands together, and worship him
who has never taken away life, nor eaten flesh.

உ-ம். அதி. தவம்.

ககு 115-

உ- ம். அதி—தவம்.

அஃதாவது மனம் பொறிவழி போகாது நிற்றத்தொருட்டு
விரதங்களான் உண்டிசுருக்கலும், கோடைக்கண் வெயில்விலை நிற்றலும்,
மாரியினும் பனியினும் நீர்விலை நிற்றலும் முதலிய செயல்களை
மேற்கொண்டு, அவற் றற் றம்முயிர்க்கு வருங் துன்பங்களைப்

பொறுத்து, பிறவுயிர்களை யோம் புதல். புலான்மறுத்து உயிர்கண்மேல் அருண் முதிர்ந்துழிச் செய்யப் படுவதாகவின், இது புலான் மறுத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. உற்றநோய் நேரன்ற ஹயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.

(பரி-ஞா.) எ-து.—தவத்தினவடிவு உண்டிசுருக்கல் முதலியவற்றால் தம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிறவுயிர்கட்குத் துன்பஞ்செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று, எ-து.

மற்றுள்ளனவெல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், அற்றேயெனத் தேற்றேகாரங் கொடுத்தார். தவத்திற்கு உருசுற்றே என்பது “யானையது கோடூகூரிதென்பதையொன்க்குக் கோடு கூரிது” என்றாற்போல் ஆரூவ நன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம். இதனால் தவத்தது இலக்கணங்களுப்பட்டது.

(தெ - ப - ஞா.)—தவத்திற்கு - தவத்தினுக்கு, உரு - வடிவமானது, உற்றநோய் - (உண்டிசுருக்குதல் முதலானவைகளால் தம்முயிர்க்கு) வரும்துன்பங்களை, நோன்றல் - பொறுத்தலும், உயிர்க்கு-பிறவுயிர்க்கு, உருகண்செய்யாமை - (தாம்) துன்பஞ்செய்யாமையும் ஆகிய, அற்றே - அவ்வளவினதே.

261. The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

உ. தவமுந் தவமுடையார்க் காகு மவமதையை
யஃதிலார் மேற்கொள் வது.

(பரி-ஞா.) எ-து.—பயனேயன்றித் தவந்தானும் உண்டாவது முற் தவமுடையார்க்கே; ஆசலான், அந்தவத்தை அம்முற்றவமில்லாதார் முயல்வது பயனின் முயற்சியாம், எ-து.

பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவுபோக்கவின் தவ முடையார்க் காகுமென்றும், அஃதிலாதார்க்கு அவையின்மையின் முடி போகாமையின் அவமாமென்றும் கூறினார்.

(தெ-ப-ஞா.)—தவமும் - (பயனேயல்லாமல்) தவம்

உண்டாவதும், தவம் உடையார்க்கு ஆகும் - (முன்னைத்)
தவத்தை உடையவர்க்கே ஆகும், (ஆதலால்) அதனை -

அத்தவத்தை,

116 கக்ஸ

உ.ஏ-ம். அதி. தவம்.

அஃது இலார் - அம்முன்னைத்தவமில்லாதவர், மேற்கொள்வது-
செய்யத்தொடங்குவது, அவம் - வீணும்.

262. Austerities can only be borne, and their benefits enjoyed, by
those who have practised them (in a former birth); it will be useless
for those who have not done so, to attempt to practise them (now.)

ந. துறங்தார்க்குத் துப்புரவு வேண்டி மறங்தார்கொன்
மற்றை யவர்க்கவம்.

(பரி-ஸா.) எ - து - இல்லறத்தையே பற்றி சிற்பார் துறங்தார்க்கு
உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலீ விரும்பித் தாங்
தவஞ்செய்தலீ மறங்தார்போலும், எ-று.

துப்புரவு - அனுபவிக்கப்படுவேன. வேண்டிய வேண்டியாக் கெய்தற்
பயத்தாகவிள் யாவராலுகு செய்யப்படுவதாய தவத்தைத் தாங்குசெய்
யுங் தானத்தின்மேல் விருப்பமிகுதியான் மறங்தார்போலு மெனவே,
தானத் திற் ரவம் மிக்கதென்பது பெற்றும்.

(தெ-ப-ஸா.)—மற்றையவர்கள் - இல்லறத்தையே
பற்றி சிற்பவர்கள், துறங்தார்க்கு - (இருவகைப்பற்றும்)
விட்டவர்க்கு, துப்புரவு - உண்டியும் மருந்தும் இருப்பிடமும்,
வேண்டி-(உதவு தலை) விரும்பி, தவம் - (தாம்) தவஞ்செய்தலீ,
மறங்தார்கொல்- மறங்தார்போலும்.

262. Is it to provide food &c. for the ascetics who have
abandoned (the desire of earthly possessions) that other persons have
forgotten (to practise) austerity?

ச. ஓன்னார்த் தெறலு முவந்தாளை யாக்கலு
மெண்ணிற் ரவத்தான் வரும்.

(பரி-ஞ.) எ-து,—தம்மறத்திற்குப் பகையாய்
அழிவுசெய்தாளாக்க கெடுத்தலும் அதனை உவந்தாளை உயர்த்தலும் ஆகிய
இவ்விரண்டையும் தவஞ்செய்வார் நினைப்பராயின், அவர்தவவலியான்
அவை அவர்க்குளவாம், எ-ஆ.

முற்றத்துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை
கூடாகம யின், தவத்திற்கேற்றி யுளாக்கப்பட்டது.

எண்ணினென்றதனான், அவர்க்கு அவையெண்ணாகம இயல்லென்பது
பெற்றும். ஒன்னார் பெரியராயினும் உவந்தார் சிறியராயினும்,
கேடும் ஆக்கமும் நினைந்த துணியானே வந்து நிற்குமெனத்
தவஞ்செய்வார்மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.

(தெ - ப - ஞ.)—ஒன்னார் - (தமது அறத்துக்கு
இடையூறு செய்த) பகைவளை, தெறலும்-கெடச் செய்தலையும்,
உவந்தாளை(அக்னை) விரும்பினவளை, ஆக்கலும் -
உயரச் செய்தலையும், எண்ணின் - (தவஞ்செய்வோர்)
நினைப்பராயின், தவத்தான் - (அவ

ஊ-ம். அநி. தவம்.

ககள 117

ரது) தவவலிமையினால், வரும் - (அவை அவருக்கு)
உண்டாகும்.

262. If (the ascetic) desire the destruction of his enemies, or
the aggrandizement of his friends, it will be effected by (the power) of
his austerities.

ஞ. வேண்டிய வேண்டியாங் கெப்தலாற் செய்தவ
மீண்டு மூயலப் படும்.

(பரி-ஞ.) எ-து,—மூயன்றால் மறுமைக்கண்தாம் வேண்டிய
பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால், செய்யப்படுவதாய

தவம் இம்மக்கன் அறிவுடையோரான் முயல்படும், எ-து.

என்டென்பதனுள் மறுமைக்கணன்பது பெற்றும். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா வென்பதாம். இவை நான்குபாட்டாலும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வேண்டிய - (முயன்றுல்)

பெறவேண்டிய பயன்களை, வேண்டிதுங்கு - வேண்டியபடியே, எய்தலால் - (மறு மையிலேதாம்) பெறலாம் ஆதலால், செய்தலும் - செய்யத் தகு வதாகிய தவமானது, ஈண்டு-இம்மையில், முயல்படும் - (அறிவுடையோராலே)

செய்யப்படும்.

265. Religious discipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come.)

கூ. தவஞ்செய்வார் தங்கருமஞ்சு செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.

(பரி-ளா.) எ-து,—தங்கருமஞ்சு செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்; அவ்வாயொழிந்த போருளின்பங்களைச் செய்வார் அவற்றின் கண் ஆகையாகிய வலையுட்பட்டுத் தமக்குக் கேடு செய்வார், எ-து.

அதித்தமாய் மூவகைத் துன்பத்தொய் உயிரின்வேறுய உடற்கு வருத் தம் வருமென் ரெழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பினி மூப்பு இறப்புக்களான் அாதியாகத் துன்பமெய்திவருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறுமாகவின், தவஞ்செய்வாளாத் தங்கருமஞ்சு செய்வாரொன்றும், கணத்துள் அழிவதாய் சிற்றின்பத்தின்பொருட்டுப் பலபிறவியுங் துன்புறத் தக்க பாவஞ்செய்துகோடவின், அல்லாதாளா அவஞ்செய்வாரொன்றும், கூறினார். மற்று—வினோமாற்றின்கணவந்தது.

(தெ-ப-ளா.)—தவம் செய்வார்—தவஞ்செய்யபவர், தம் கருமம் செய்வார்— தமதுகருமத்தைச் செய்யபவராவார், மற்று அல்லார்— மற்றைப் பொருளின்பங்களைச் செய்வார், ஆகையுள்பட்டு - (அவை களின்) ஆகையாகிய வலையில் அகப்பட்டு, குக்) கேடுசெய்யபவ ராவார்.

அவம்செய்வார்-(தமக்

266. Those discharge their duty who perform austerities ; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).

118 ககா

எ. ம. அதி. தவம்.

எ. சுடச்சுடரும் பொன்பேர லொவிவிடுங் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

(பரி-ஸா.) எ-து,-தீயின்கணேடும் பொன்னுக்கு அது
சுடச்சுடத் தன்னேடுகலந்த குற்றைங்கி ஒளி மிகுமாறுபோல,
தவஞ்செய்யவல்லார்க்கு அதனான் வருந்துன்பம் வருத்த வருத்தத்
தம்மொடு கலந்த பாவலீங்கி ஞானமிகும், எ-று.

சுடச்சுடரும் பொன்போலென்று ராயினும், கருத்துநோக்கி
இவ்வாறுக்கப்பட்டது. ஒளிபோலப் பொருள்களை விளக்கவின்
ஒளியென்றார்.

(தெ - ப - ஸா.)—சுடச்சுடரும் - (புடத்தீயானது)
சுடச்சுட ஒளிவிடும், பொன்போல்-பொன்னைப்போல,
நோற்கிற்பவர்க்கு - தவஞ்செய்ய வல்லவர்க்கு, துன்பம் -
(அதனால் வரும்) துன்பம்,
சுடச்சுட-வருத்த வருத்த, ஒளிவிடும்-ஞானஒளிமிகும்.

267. Just as gold is purified as heated in the fire, will those
shine, who have endured the buring of pain (in frequent austerities.)

ஏ. தன்னுயிர் தானறப் பெற்றுளை யேஜைய
மன்னுயிரி கொல்லாங் தொழும்.

(பரி-ஸா.) எ-து,—தன்னுயிரைத் தான் தனக்குரித்தாகப்
பெற்றவனைப் பெறுதனாகிய மன்னுயிர்களைல்லாங் தொழும், எ-று.

தனக்குரித்தாதல்—தவமாகிய தன்கருமஞ்செய்தல்.
அதனினாங்குப் பெறுதற்கரியது இன்மையின், பெற்றுளையென்றார். அது

பெறுதல்வென நது ஆசையுட்பட்டு அவஞ்செய்ய முயிர்களை.
சாபமும் அருஙுமாகிய இரண்டாற்றலு முடைமையின், தொழுமென்றார்.

(தெ - ப - ளா.)—தன்உயிர் - தனது உயிரை, தான் அற
- தனக்கு உரித்தாக, பெற்றுளை - பெற்றவளை, ஏனைய - அது
பெறு தவையாகிய, மன்உயிர்எல்லாம் - நிலைபேறுடைய
உயிர்களைல்லாம், தொழும்-கைகூப்பி வணங்கும்.

268. All other creatures will worship him who has attained
the control of his own soul.

கூ. கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி

ஞற்ற நலீப்பட்டவர்க்கு.

(பரி - ளா.) எ - து, —கூற்றத்தைக் கடத்தலும்
உண்டாவதாம். தவந்தான் வரும் ஆற்றலித் தலைப்பட்டார்க்கு, எ - று.

சிறப்பும்மை அது கூடாமை விளக்கிற்று ; மன்னுயிரைல்லாங்
தொழு தலையன்றி இதுவங் கைகூடுமென எச்சவும்மையாக வரைப்பினும்
அமை யும். ஆற்றல்-சாபவருள்கள். இவைநான்குபாட்டானும்
ரது உயர்ச்சி கூறப்பட்டது.

தவஞ்செய்வா

(தெ-ப-ளா.)—நோற்றலின் - தவஞ்செய்தலால், ஆற்றல்-
(வருவதாகிய) வல்லமையில், தலைப்பட்டவர்க்கு - மேற்பட

உறும். அதி. கூடாவொழுக்கம்.

டவர்க்கு, கூற்றம்-யமனை, குகித்தலும் - கடத்தலும், கைகூடும்- உண்டாரும்.

269. Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death.)

க0. இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

(பரி-னா.) எ - து, - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனின், அது தவஞ்செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல், எ-று.

செல்வம் நல்குரவென்பன—ஈண்டு அறிவினது உண்மை யின்மைகளை யுங் குறித்து நின்றன. என்னை ? “நுண்ணுணர் வின்மை வறுமை யங்கு டைமை—பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம்” என்றாராகவின். நோற்பார் சிலரோக் காரணங் கூறின்மையான், காரியம் வருவித்துரோக்கப்பட்டது. தவஞ்செய்யாதார்க்கு இம்மையின்பழும் இல்லையென இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.

(தெ-ப-நா.)—இலர் - (உலகத்திற்செல்வர் சிலராக) வறியவர், பலர் ஆகிய காரணம் - பலராதற்குக்காரணம் (யாதென்றால்), (அது) நோற்பார் - தவஞ்செய்வோர், சிலர் - சிலராக, நோலாதவர் - தவஞ்செய்யாதவர், பலர் - பலராதல்ஆம்.

270. Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.

உடு-ம். அதி-கூடாவொழுக்கம்,

1)-2-

அஃதாவது தாம் விட்ட காமவின்பத்தை உரனின்மையின்

பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருங் தாத்தாய் தீயவொழுக்கம். அது விலக்குதற்கு, இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.

க. வஞ்ச மனத்தான் படிற்றெழுமூக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்.

(பி-ஈ.) எ-து,-வஞ்சம் பொருங்திய மனத்தை யுடையவன்து மறைந்த வொழுக்கத்தை, உடம்பாய் அவனேடு கலந்து நிற்கின்ற பூதங்க ளைந்துங் கண்டு, தம்முள்ளே நகும், எ-று.

காமம் தன்கண்ணே தோன்றி வியாநிற்கவும் அதன்து இன்னை கூறிப் புறத்தாகைவஞ்சித்தலின் வஞ்சமனமென்றும், அங்கிலிவ பொறுக்க மாட்டாதொழுகுங் களவொழுக்கத்தைப் படிற்றெழுமூக்கமென்றும், உலகத் துக் களவடையார் பிறரறியாமற் செய்வனவற்றிற்கு ஜூம்பெரும்பூதங்கள் சான்றூகவின்,

அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையு

120 கூடு

உ-அ-ம். அ-நி. கூடாவொழுக்கம்.

மறிந்து அவனறியாமற் றம்முள்ளே நகுதவின், அகத்தேநகுமென்றுங் கூறினார். செய்தகுற்றம் மறையாதாகவின், அவ்வொழுக்கம் ஆகாதென் பது கருத்து.

(தெ - ப - ஈ.)—வஞ்சமனத்தான் - வஞ்சனைபொருங்திய மனத்தை யுடையவன்து, படிறு ஒழுக்கம்-மறைந்த ஒழுக்கத் தை, பூதங்களைந்தும் - (உடம்பாய் அவனேடு கலந்துநிற்கின்ற) பஞ்ச பூதங்களும் (கண்டு), அகத்தே - (தம்) உள்ளே, நகும்- சிரிக்கும்.

271. The five elements (of his body) will laugh within him, at the feigned conduct of the deceitful minded man.

உ. வானுயர் தோற்ற மெவன்செய்யுங் தன்னெஞ்சங் தானாறி குற்றப் படின்.

(பி - ஈ.) எ-து,-ஒருவனுக்கு வான்போ அயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும், தான் குற்றமென் றறிந்த அதன்கண்ணே தன் னெஞ்ச தாழுமாயின், எ-று.

வானுயர்தோற்றமென்பது “வான்ரேய்குடி” என்றால்
இலக் கணவழக்கு. அறிவாது செய்த குற்றமல்லது அறிக்குவத்துச்
செய்த குற்றங் கழுவப்படாமையின், கெஞ்சு குற்றத்த நாயேவிடும்;
விடவே, சின்ற வேடமாத்திரத்திற்குப் புறத்தாகா வெருட்டேலே
யல்லது வேறு பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ா.)—தான் அறி-தான் அறிக்க, குற்றம் -
குற்றத் திலே, தன்னெஞ்சம் - தன்மனம், படின் - தாழுமாயின்,
(ஒருவ னுக்கு) வான்உயர் - வான்போலுயர்ந்த, தோற்றம் -
தவவேடமானது, எவன்செய்யும் - என்ன பயனைச் செய்யும்.

272. What avails an appearance (of sanctity) high as heaven,
if his mind suffers (the indulgence) of conscious sin.

ஏ. வலியினிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்ரேல் போர்த்துமேயங்க தற்று.

(பி - கா.) எ - து, - மனத்தைத் தன்வழிப்படுத்தும்
வலியில்லாத இயல்பினொயுடையான் வலியுடையார் வேடத்தைக்கொண்டு
தான் அதன் வழிப்படுதல் பசுக்காவலர் கடியாமல் புலியின்தோலைப்
போர்த்துப் பைங் கூழை மேய்தாற்போலும். எ-து.

இல்பொருளுவமை, வலியினிலைமையானென்ற அடையானும்,
மேய்க் குற்றன்னுங் தொழிலுவமையானும், வல்லுருவத்தோடு
மனவழிப் படுத லென்பது பெற்றாம். காவலர் கடியாமை - புலி புல்தின்னா
தென்பதனாலும், அச்சத்தானு மாம்; ஆகவே, வல்லுருவங் கோடற்குப்
பயன் அன்னகார ணங்களான் உலகத்தார் அயிராமையாயிற்று. இவ்வாறு
தனக்குரிய இல்லா கீழங் அறங்கு வலியுமின்றிப் பிறர் அயிராத
வல்லுருவமூங்கொண்டு நின்

உறி-ம். அ.இ. கூடாவொழுக்கம்.

கடக

121

நவன் மனவழிப்படுதலாவது தன் மனமோடியவழியே ஒடி மறைக்க
பிறர்க்குரிய மகளிகா விழைதலாம். அவ்வாறுதல், பெற்றம் தனக்குரிய

புல்லூ விட்டுப் பிறர்க்குரிய பைங்கூழம் மேய்ந்தாற்போலுமென்ற
உவமையான், அறிக.

(தெ-ப-ா.)—வலிடுஸ் - (மனத்தை அடக்கும்)
வல்லமை இல்லாத, நிலைமையான் - இயல்புடையவன்,
வல்லருவம் - அவ் வல்லமையை யுடையவரது
தவவேடத்தைக்கொண்டு (மனம் போனவழி போருதல்),
பெற்றம் - பசுவானது, (காவற்காரர் தூரத்தா திருக்கும்படி)
புலியின்தோல் - புலியினது தோலை,
போர்ச்சு-போர்த்துக்கொண்டு,
மேய்ந்தது அற்று-பயிளை மேய்ந் தநையொக்கும்.

273. The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

ச. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

(பரி-ா.) எ-து,—அவ்வளியிலில்மையான்
தவவேடத்தின்கண்ணே மறைந்துவின்று தவமல்லவற்றைச் செய்தல்
வேட்டுவன் புதனின்கண்ணே மறைந்துவின்று புட்களைப்
விணித்தாற்போலும், எ-து.

தவம்-ஆகுபெயர். தவமல்லவற்றைச் செய்தலாவது பிறர்க்குரிய
மகளி காத் தன்வயத்தாக்குதல். இதுவும் இத்தொழிலுவமையான் அறிக.

(தெ-ப-ா.)—தவம் - (அவ்வல்லமையில்லாத
நிலைமையான்) தவவேடத்தில், மறைந்து-மறைந்திருந்து,
அல்லவைசெய் தல்-தவமல்லாதவைகளைச் செய்தல்,
வேட்டுவன்-வேடன், புதல்புதலிலே, மறைந்து - ஒளித்திருந்து,
புள்-பறவைகளை, சிபிழ்த் தனு அற்று-பிடித்ததுபோலும்.

274. He who hides himself under the mask of an ascetic and
commits sins, is like a sportsman who conceals himself in the thicket to
catch birds.

ஒ. பற்றித்தே மென்பார் படித்தெருமூக்க மெற்றெற்றென்
றேதம் பலவுக் தரும்.

(பரி-ஈ.) எ-து,—தம்மைப் பிறர் என்கு மதித்தந்பொருட்டு
யாம் பற்றித்தே மென்று சொல்வாரது மறைந்தவொழுக்கம்
அப்பொழுது இனி துபோலத் தோன்றுமாயினும், பின் என்ரெய்தேம்
என்செய்தே மென்று தாமேயிரங்கும்வகை, அவர்க்குப்
பலதுன்பங்களையும் கொடுக்கும், எ-து.

சொல்லனவல்லது பற்றித்தெயின், பற்றித்தே மென்ப
ராளன்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய
இன்பத்தின்பொருட்டுப் பெரிதாய்
நெடுங்கால சிற்பதாப் பாவத்தைச் செய்வார் ஆஜன்வினைவின்கண்
அங்கோ

கள்

122 கட 2

உ.அ-ம். அதி. கூடாவொழுக்கம்.

விணையே யென்றழுங்குவராகவின், ஏற்றெற்றென்றுங்கூறினார். இகவ
யைந்துபாட்டானும் கூடாவொழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—பற்றுஅத்தேம் என்பார்

—(பிறர்தம்மைன்கு மதித்தந்பொருட்டு) பந்தற்றேருமென்று
சொல்லுவாரது, படித்து ஒழுக்கம் - மறைந்தவொழுக்கமானது,
(அப்பொழுது இனிது போல் தோன்றுமாயினும்)
எற்றுஎற்றுள்ளு - (பின்) என் செய்தோம்
என்செய்தோமென்று (தாமேஇரங்கும்படி), ஏதம்
பலவும்-பலதுன்பங்களையும், தரும் - (அவருக்குக்) கொடுக்கும்.

275. The false conduct of those who say they have
renounced all desire, will one day bring them sorrows that will make
them cry out, "Oh! what have we done, what have we done."

க. நெஞ்சிற் றஹவார் துறங்கார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணு ரில்.

(பரி-ஈ.) எ-து,—நெஞ்சாற் பற்றித்து வைத்து
பற்றிருார்போன்று தானஞ்செய்வாகா வஞ்சித்து வாழுமவர்போல

வன்கண்மையையுடையார் உலகத்தில்லை, எ-று.

தானஞ்செய்வாகா வஞ்சித்தலாவது யாம்
மறுமைக்கண்டேவராதற் பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது
சதுமென்று அறியாது ஈந்தாகா அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல்.
அவர் இழிபிறப்பினராதல் “அடங் கலர்க் கீந்த தானப்பயத்தினால்லற
முங்கீர்த்த-தடங்கட எடுவுட் மலுபலவள் வைற்றுட்
டோன்றி-யுடம்பொடு முகங்க ளொவ்வா ருந்களி மாங்கி
வாழ்வர்-மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேநே.”
என்பதனு எதிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன
விளைந்தவின், வன்கணுரில் வென்றார்.

(தெ-ப-ா.)— வெஞ்சின் - மனத்தினால்,
துறவார் - (பற்றுக்களை) விடாராகி, துறந்தார்போல் -
துறந்தவர்போல, வஞ்சி த்து - (தானஞ்செய்வாகா)
வஞ்சித்து, வாழ்வாரின்-வாழுமவர் போல், வன்கணுர் -
இரக்கமில்லாதவர், இல் - இலர்.

276. Amongst living men there are none so
hard-hearted as those, who without forsaking (desire) in their heart,
falsely take the appearance
of those who have forsaken (it).

எ. புறங்குன்றி கண்டனைய ஓனு மகங்குன்றி
முக்கிற் கரியா ருடைத்து.

(பரி-ா.) எ - ஏ, - குன்றியின்புறம்போல வேடத்தாற் செம்மையு
டையராயினும் அதன்மூக்குப்போல மனம் இருண்டிருப்பாகா உடைத்து
உலகம், எ-று.

குன்றி - ஆகுபெயர். செம்மை கருமையென்பன
பொருளின்கண் நிறத்தைவிட்டுச் செப்பத்தினும் அறியாமையினுஞ்
சென்றனவாயினும், பண்பால் ஒத்தவின், இவை பண்புவமை : “கூழின்
மலிமனம் போன் மிருளா சிஸ்ற சேகிலமே” என்பதுமது.

423

(தெ - ப - கா.)—புறம் - மேலே, குன்றி -
குன்றிமணி யானது, கண்டு அனையர்ஏனும் - காணப்படுதல்போற்
காணப்படு சிறசெம்மையை யுடையவராயினும், அகம் -
உள்ளே, குன்றி லூக்கின்-அக்குன்றிமணியின்மூக்குப்போல்,
கரியார் - கறுத்திருப்பவரை, உடைத்து - (உலகம்) உடையது.

277. (The world) contains persons whose outside appears (as
fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the
nose of that berry.

அ. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

(பா-கா.) எ-து,-மாச தம்மனத்தின்கண்ணதாகப் பிறர்க்குத்
தவத் தான் மாட்சிமையுடையராய் ஸின்மூழ்கிக்காட்டி, தாம்
அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர், எ-து.

மாச - காம வெகுளி மயக்கங்கள். அவை போகற்கன்றி
மாண்டா ரென்று பிறர் கருதுதற்கு ஸீராடுதலான், ஒத்தொழிலை அவர்
மறைதற்கு இடஞக்கினார். இனி மாண்டார் ஸீராடி யென்பதற்கு
மாட்சிமைப்பட்டா ரது நீர்மையையுடையராயென் துரைப்பாருமூளர்.
இவைமூன்றுபாட்டா ஒம் அவ்வொழுக்க முடையாரது குற்றமூம்
அவரையறிந்து நிக்கல்வேண் மென்பதும் கூறப்பட்டன.

(தெ-ப-கா.)—மாசு-அழுக்கானது, மனத்ததுஆக -
(தம்) மனத்திலுள்ளதாக, மாண்டார் - (பிறர்க்குத் தவத்தால்)
மாட்சிமையுடையவராக, நீர் ஆடி - நீரிலே மூழுகிக் (காட்டி),
மறைந்து- (தாம் அதனிடத்தே) மறைந்து, ஒழுகும் -
நடக்கும், மாந்தர்-மனிதர், பலர் - (உலகத்தில்) பலர்.

278. There are many men of masked conduct, who perform
their ablutions, and (make a show) of greatness, while their mind is

க. குணகொட்டி யாழ் கோடு செவ்விதாங் கன்ன
விணபடு பாலாற் கொள்.

(பி-ரா.) எ-து,—அம்பு வடிவாற்செவ்விதாயினும்,
செயலாற்கொடிது; யாழ் கோட்டால் வீணத்தாயினும்,
செயலாற்செவ்விது; அவ்வகையே தவஞ்செய்வோகையுங் கொடியர்
செவ்வியமொன்பது, வடிவாற் கொள்ளாது, அவர் செயல்பட்ட
கூற்றுனே அறிந்துகொள்க, எ-து.

கணைக்குச்செயல் கொலி, யாழுக்குச்செயல் இசையாலின்பம்
பயத் தல். அவ்வகையே செயல் பாவமாயிற் கொடியமொனவும்,
அறமாயிற் செவ்வியமொனவுங் கொள்கவென்பதாம். இதனான்
அவ்வாயறியுமாறு கூறப் பட்டது.

(த-ப-ரா.)—கணை-அம்பானது, (வடிவினாலே
செவ்விதா
யிருந்தாலும்) கொடி-து - (செயலினாலே)

கொடியதாயிருக்கின்

124 கட்ச

உக-ம். அ.நி. கண்ணாகம.

நது, யாழ் - விணயானது, கோடு - (வடிவினாலே) வளையினதா
யிருந்தாலும், செவ்விது - (செயலினாலே)
செவ்விதாயிருக்கின் நது, ஆங்கு - அவ்வகையே, அன்ன -
தவஞ்செய்வார் கொடியர் செவ்வியராயிருக்கைகளை,
(அவரதுவடிவினாலே கொள்ளாமல்), விணபடுபாலால் -
(அவரது) செயல்பட்ட பகுப்பினாலே, கொ
ள் - அறிந்துகொள்ளக்கடவர்.

279. As, in its use, the arrow is crooked, and the curved lute is

straight, so by their deeds, (and not by their appearance) let (the up-rightness or crookedness of) men be estimated.

க. மழித்தலு நீட்டலும் வேண்டா விலகம்
பழித்த தொழித்து விடன்.

(பி - கா.) எ-து, —தவஞ்செய்வார்க்குத் தலைமயிகா
மழித்தலுஞ் சடையாக்கலுமாகிய வேடமும் வேண்டா,
உயர்க்கோர் தவந்திற்காவர்

தென்று குற்றங்கூறிய ஒழுக்கத்தைக் கடிஞ்துவிடின், எ-று.

பறித்தலும் மழித்தலுள் அடங்கும். மழித்தலென்பதே நல்லமயிலா உணர்த்தவின், அது கூராயினார். இதனுற் கூடாவொழுக்க மில்லா தார்க்கு வேடமும் வேண்டாவென அவரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உலகம் - உயர்ந்தோரால், பழித்தது - (தவத் திற்குஆகாதென்று) குற்றஞ்சொல்லப்பட்ட ஒழுக்கத்தை, ஒழித் துவிடின் - நீக்கிவிடுவாராயின், மழித்தலும் - (தவஞ்செய்வோ ர்க்குத்தலைமயிலா) முண்டிதஞ்செய்தலும், நீட்டலும் - (அத ஜீஞச்) சடையாக்கலும் (அல்லதுவளர்த்தலும்), வேண்டா-வேண் வெனஅல்ல.

280. There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

உகூ-ம். அதி-கள்ளாமை.

அஃதாவது பிறருடைமயாமிருப்ப தியாதோருபொருளையும் அவரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாமை. கருதலும் .செய்தலோடொத்தவின், கள்ளாமையென்றார். இவ்வாழ்வார்க்காயின் தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்களங்கொள்ளினும் அமையும்; தறந்தார்க்காயின் அதனைக் கருதியவழியும் பெரியதோ ரிமுக்காம் ஆகவின், இது துறவற்றாயிற்று. புறந்துப்போகாது மடங்கு ஒருதலைப்பட்டு உயிகாயே கோக்கந்தபாலநாய அவர்மனம் அஃதாழிக்கு புறந்தே போங்கு பஃ்தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை சோக்குதலேயென்றி, அதுதன்ஜையும் வஞ்சித்துக்கொள்ளக் கருததல் அவர்க்குப் பெரியதோ ரிமுக்காதல் அறிக். இவ்வாறு வாய்மை முதற் கொல்லாமையீருய நான்கதிகாரந்திற்கு மொக்கும். பொருள்பற்றி சிகிழுங் குற்றத்தை விலக்குகின்றதாகவின், இது காமம்பற்றி சிகிழுவதாய கூடா சொழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.

125

க. என்னாமை வேண்டுவா என்பா என்னேந்தோட்டு ருங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

(பரி-தா.) எ - து, - மீட்டினயிகழாது விரும்புவான் இவனென்று

துவத்தோரான் நன்குமதிக்க: படுவான் யாதொருபொருளையும் பிறராயஞ்சித்துக்கொள்ளக் கருதாவதை நன்னெஞ்சினைக்காக்க, எ-று.

என்னாதென்றும் எதிர்மறைவினையெச்சம் என்னாமையெனத் திரிந்து விண்றது. மீட்டினை யிகழ்தலாவது காட்சியே அளவையாவதென்றும், நிலம், தீர், தீ, வளியெனப் பூதம் நன்கேயென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தாற் ரேன்றிப் பிரிவான் மாய்வதாய் உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட்ட களிப்புப்போல வெளிப்பட்ட டழியுமென்றும், இறங்கவழிர் பின் பிறவாதன்றும், இன்பழும் பொருளும் ஒருவனுற் செய்யப்படுவதென் ருஞ் சொல்லும் உலோகாயதமுதலிய மயக்கதூல்களைத் தெளிந்து, அவற் றிற்கேற்ப ஒழுகுதல். குரானத்திற்குதேவாய மெய்க்குறுத்தெபாருளையேனும் ஓசிரியளை வழிபட்டன்றி அவனைவஞ்சித்துக் கொள்ளின், அதுவுங் களவா மாகவின், எனைத்தொன்றுமென்றார். நெஞ்சு கள்ளாமற் காக்கவெனவே, துறங்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக்கருதுதலென்பது பெற்றும்.

(தெ-ப-தா.)—என்னாமை - (முத்தியை) இகழாமல், வேண் உவான்என்பான் - விரும்புவோன் இவனென்று (தவத்தோரா லே) நன்குமதிக்கப்படுவோன், எனைத்துஒன்றும் - யாதொருபொருளையும், கள்ளாமை - பிறராயஞ்சித்துக்கொள்ள நினையா தபடி, தன்னெஞ்சு - தனதுநெஞ்சை, காக்க - காக்கக்கடவன்.

281. Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

2. உள்ளத்தாலுள்ளவுக்கிடே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மென்ற.

(பரி-ரா.) எ-து, — குற்றங்களைத் தன்னெஞ்சாற் கருத்தலும் தறங்தார்க்குப் பாவம் ; ஆதலால், பிறன்னூவன்பொருளை அவன் அறியாவகையால் வஞ்சித்துக்கொள்வேமென்று கருத்தை, எ-று.

உள்ளத்தாலென் வேண்டாது கூறினார், அவருள்ளாம் ஏனியாருள்ளாம் போலாது சிறப்புடைத்தென்பது முடித்தற்கு உள்ளலுமென்பது இழிவு சிறப்பும்மை. அல் விருதி வியங்கோளெதிர்மதறக்கண் வந்தது. இவை மிரண்போட்டானும் இங்கடைக்குக் களவாவது இதவென்பதாகும் அது கடியப்படுவ தென்பதாகும் கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)— உள்ளத்தால்—(குற்றங்களைத்தமது) கெஞ்சி னலே, உள்ளலும் - நினைத்தலும், கிடே - (துறங்தார்க்குப்) பாவ மேயாம் (ஆதலால்), பிறன்பொருளை-பிறன்து பொருளை, கள்ளத் தால் - அவன்றியாதவகையினால், கள்வேம் - வஞ்சித்துக்கொள்வோம், எனல் - என்று நினையாதிருக்கக்கடவர்.

282. Even the thought (of sin) is sin; think not then of craftily stealing the property of another.

ஒ. களவினு லாகிய வாக்க மளவிறங் தாவது போலக் கெடும்.

(பரி-ரா.) எ-து, — களவினுவுள்தாகிய பொருள் வளர்வதுபோலத் தேர்ந்தெடுத்தன்னெல்லையைக் கடந்துகெடும், எ-று. ஆக்கத்திற்கேதுவாகவின், ஆக்கமெனப்பட்டது.

எல்லையைக்கடந்து கெடுதலாவது தான் போங்காற் பாவத்தையும்
பழியையும் சிறுத்திச் செய்தஅறத்தையும் உடன்கொண்டுபோதல்.
அளவறிந்தென்று பாடமோதி அவர் பயன்கொள்ள மளவறிந்து
அவ்வளவிற்கு உதவாது கெடுமென் ரூகாப்பாரு முனர்.

(தெ-ப-ரா.)—களவினால்—(பிற்கா) வஞ்சித்தலால்,
ஆகிய- உண்டாகிய, ஆக்கம் - பொருளானது, ஆவதுபோல -
வளர்வது போலே (தோன்றி), அளவுறிந்து - (தனது)
எல்லையைக் கடந்து, கெடும் - அழியும்.

283. The property, which is acquired by fraud, will entirely
perish, even while it seems to increase.

ச. ரளவின்கட்ட கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமங் தரும்.

(பரி - ரா.) எ - து,—பிற்ரபொருளை வஞ்சித்துக்
கோடற்கண்ணே மிக்க வேட்கை அப்பொழுது இனிதுபோலத்
தோன்றித் தான் பயன் கொடுக்கும்பொழுது தொலையாத
இடும்பையைக் கொடுக்கும், எ-து.

கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து
அதனாற் பாவமும் பழியும் பயங்தேவிடுதலின்,
வீயாவிழுமங்தருமென்றார். இவை யிரண்டுபாட்டானும் அது
சடியப்படுதற்குக் காரணங்கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—களவின்கண் - (பிற்ரபொருளை)

வஞ்சித்

துக் கொள்ளுதலிலே, கன்றிய-மிகுந்த, காதல் - ஆசையானது,
(அப்போது இனிதுபோல் தோன்றி), விளைவின்கண் - தான்பய
ணக்கொடுக்கும்போது, வீயாவிழுமம் - தொலையாத துன்பத்தை,
தரும் - கொடுக்கும்.

284. The eager desire of defrauding others will, when it brings
forth its fruit, produce undying sorrow.

ஞ. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

(பி-ஞ.) எ-து,-அருளினது உயர்ச்சியையறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல் பிறர்பொருளை வஞ்சித்துக்கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது, எ-து.

தமக்குரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறங்கு போக்குவரத் தவர் பின் பிறர்க்குரிய பொருளை நன்குமதித்து அதனை வஞ்சித்துக்கோட்டிரு அவரது சோர்வுபார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்

உகா-ம். அ.நி. கள்ளாஹம்,

கடங்

127

கண்மே கருள்செய்தல் கமக்குறுதியென்றறிந்து அவ்வருளின் வழுவாதை முருங் தெருட்சி கூடாதென்பதாம்.

(தெ-ப-ஞ.)—அருள் - அருளினது உயர்ச்சியை, கருதிஅவிந்து, அன்புடையர் ஆகல் - (அதன்மேல்) அன்புடையராய் நடத்தல், பொருள் - (பிறர்) பொருளை, கருதி - (வஞ்சித்துக்கொள்ள) வினைத்து, பொச்சாப்பு - (அவரது) சோர்வை, பார்ப்பார்கண் - பார்ப்போரிடத்து, இல் - உண்டாகாது.

235. The study of kindness, and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, through desire of his property.

க. மூலவின்க ணின்ஜெமூக லாற்றூர் களவின்கட் கனறிய காத லவர்.

(பரி-ா.) எ-து,-உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்க விள்ளு அதற்கேற்ப ஒழுகமாட்டார் களவின்கண்ணே மிக்க வேட்கையையுடையார், எ-து.

உயிர்முதலியவற்றை அளத்தலாவது காட்சி முதலாகச் சொல்லப் பட்ட அளவைகளான் உயிர்ப்பொருளையும், அதற்கு அநாதியாப் வருசின்ற நல்விளை திலிங்கு உற்றவிளையையும், அவற்றுள் அது காற்கதியுட் பிறங் திறந்து வருதலையும், அதுசெய்யாமல் அவற்றைக் கெடுத்தற்குபாய்மா சிய யோக ஞானங்களையும், அவற்றுள் அஃதெய்தும் வீட்டிளையும், அளங்கு உள்ளவாற்றிதல். இதனை ஆருகதார் தருமத்தியானமென்ப. அதற்கேற்ப ஒழுகுதலாவது அவ்வளக்கப்பட்டனவற்றுள் தியனவற்றினீக்கி நல்லன வற்றின்வழி நிற்றல்.

(தெ - ப - ரா.)—களவின்கண் - களவினிடத்தே, கன்றியமிகுஞ்ச, காதலவர் - ஆசையையுடையவர், அ எவின்கண் சின் ற(உயிர் முதலான வகளை) அளவுசெய்தலாகிய வழியில் நின்று, ஒழுகல்ஆற்றூர் - (அதற்கு ஏற்க) நடக்கமாட்டார்.

286. They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

எ. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில்.

(பரி-ா.) எ - து,—களவென்று சொல்லப்படுகின்ற இருண்டஅறி வினையுடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தலென்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை, எ-து.

இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாகவுபசரித்துக் களவென்னுங் காரறிவாண்மையென்றும், காரணத்தைக் காரியமாக்கி அளவென் னுமாற்றலென்றுங் கூறினார். களவுந்துறவும் இருஞ்சொளியும்போலந் தம்முண்மாருசலின், ஒருங்கு சில்லாவென்பது இதை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—களவுள்ளும் - களவென்று சொல்லப் படும், கார் - இருண்ட, அறிவு ஆண்மை - அறியினை யுடையரா யிருக்கை, அளவு என்னும் - (உயிர்முதலானவைகளை) அளத்த வென்று சொல்லப்படும், ஆற்றல்-பெருமையை, புரிந்தார்கண்மிரும்பினவரிடத்து, இல் - இல்லை.

287. That black knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

அ. அளவறிந்தார் கெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் கெஞ்சிற்கரவு.

(பரி-கா.) எ-து,—அவ்வளந்தலையே பயின்றவர் கெஞ்சத்து அறம் நிலைபெற்றிருப்போல நிலைபெறும், களவையே பயின்றவர் கெஞ்சத்து வஞ்சனை, எ-து.

உயிர்முதலியவற்றை அளந்ததின்தார்க்குத் துறவுறஞ்சலியாது நிற்கு மென்பது அவ்வுவமையாற்பெற்றும். களவோடு மாறின்றி நிற்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—களவுஅறிந்தார்-களவைஅறிந்தவரது, கெஞ்சில்-மனத்தில், கரவு - வஞ்சனையானது, அளவறிந்தார்-அவ்வளத்தலை அறிந்தவரது, கெஞ்சத்து - கெஞ்சில், அறம்போல - அறம் நிலை பெறுவதுபோல, நிற்கும் - நிலைபெறும்.

288. Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

க. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்று தவர்.

நூல்களின் படித்துத் தமிழ்மூலத்தைப் பற்றி விரியாதவர், எ-று.

தீயமினைவுகளாவன பொருளுடையாக வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சிலையால் அது கொள்ளுமாறும், கொண்டவதனால் தாம் புலன்களை துச்சு மாறும் முதலாயின. சிங்கத்தனுக்கு செய்தலாகவிற் செய்தென்றும், அஃது உள்ள வறங்களைப் போக்கிக் கர்க்க சொற்செயல்களைப் புகுவித்து அப் பொழுதே கெடுக்குமாகவின் ஆங்கே வீவெளன்றுங் கூறினார். மற்றைய வாவன துறக்கார்க்கு உணவாக வேதப்பட்ட காய் களை கிழங்கு சருகு முதலாயினவும், இல் வாழ்வார் செய்யுங் தானங்களுமாம். தேற்றுமை-அவற்றையே நுகர்க்கு அவ்வளவால் சிறைக்கிருக்கவே அறியாமை. இதனால் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ஈ-ா.)—களவுஅல்ல - களவல்லாத, மற்றைய-மற்ற வைகளை, தேற்றுதவர் - அறியாதவர் [களவொன்றையே அறிந்

நூ-ம். அதி. வாய்மை.

கடக 129

தவவொன்றபடி], அனவுஅல்ல - அவ்வளவல்லாத தீயமினைவுகளை, செய்து - வினைத்து, ஆங்கே - அப்போதே, வீவர் - கெடுவார்.

289. Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.

க0. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ஞாலகு.

(பரி-ஈ.) எ - து,—களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்புச் சுல்லும்; அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணதாகிய புத்தே ஞாகுக் குதலை, எ-று.

உயிர் நிற்றத்திடஞ்களின், உயிர்நிலையெணப்பட்டது. சிறப்பும்மைகள் இரண்டும் விகாரத்தாற்றெறுக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுத் | வின் உயிர்நிலையுங் தள்ளுமென்றும்,

மறுமையினுங் தேவராதல் கூடுதலின் | புத்தே ஞானகுந்
தள்ளாதென்றுங் கூறினார். “மற்றது—தள்ளினுங் தன் ஓரமை நீர்த்து”
என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதலறிக. இதற்குப்
பிறவாறுகாப்பாருமூனர். இதனால் இருவர்பயனும் ஒருங்கு
கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கள்வார்க்கு - களவிலே
பழகுவோர்க்கு, உயிர்சிலை - (தம்மின்வேறல்லாத) உடம்பும்,
தள்ளும் - தவறும்; கள்வார்க்கு - களவிலேபழகாதவர்க்கு,
புத்தேன்உலகு - (நெடுந்தூரமாகிய) தேவருலகமும், தள்ளாது
- தவறுது.

290. Even their body will fail the fraudulent; but even the
world of the gods will not fail those who are free from fraud.

நட-ம். அதி-வாய்மை.

அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையுக்
காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய் பொய்ம்மையை விலக்கலின்,
இது கூடா வொழுக்கங் கள்ளாமைகளின்பின் வைக்கப்பட்டது.

க. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
தீமை யிலாத சொல்ல.

(பரி - கா.) எ-து,—மெய்ம்மையென்று சிறப்பித்துச்
சொல்லப்படுவது யாதென்று வினவின், அது பிறதோருயிர்க்குத் தீங்கு
சிறிதும் பயவாதசொற்களைச் சொல்லுதல், எ-து.

தீமை யாதொன்றும் இலாதவன இயையும்.
எனப்படுவதென்பது “ஞரெனப்படுவ தறையூர்” என்றாற்போல நின்றது.
இதனான் நிகழ்ந்தது கூறலென்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு
பயவாதாயின் மெய்ம் மையாம், பயட்பிற் பொய்ம்மையாமென்பது
கருத்து.

(தெ - ப - கா.)—வாய்மைஎனப்படுவது -
மெய்ம்மையை
என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, யாதுஎனின் -
யாதென்று

130 கந் 0

ஈ-ம். அதி. வாய்மை.

னும், தீமைஇலாத - தீமையைத்தராத சொற்களை, சொல்ல
சொல்லுதல்.

291. Truth is the speaking of such words as are free from
the least
degree of evil (to others.)

2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

(பரி-ஈ.ா.) எ-து,—பிறர்க்குக் குற்றங் தீர்ந்த நன்மையைப் பயக்குமா
யின், பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலவாம், எ-து.

குற்றங்கீர்ந்த நன்மை அறம் ; அதனைப்பயத்தலவுவது கேடாதல் சாக்காடாதல் எய்த ஸின்றதோருயிர் அச்சொற்களின் பொய்ம்மையானே அதனி வீங்கி இன்புதுதால். சிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின்பொய்ம்மையாம், பயப்பின் மெய்ம்மையாமென்பது கருத்து. இவை யிரண்டுபாட்டானும் தீங்கு பயவாத சிகழுந்ததுகூறலும் நன்மை பயக்கும் சிகழாதது கூறலும் மெய்ம்மையெனவும், நன்மை பயவாத சிகழாதது கூறலும் தீங்கு பயக்கும் சிகழுந்தது கூறலும் பொய்ம்மையெனவும், அவற்றது இலக்கணங்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பொய்ம்மையும் - பொய்ம்மைச் சொற்களும், புனைதீர்ந்த - குற்றத்தினின்றுநீங்கிய, நன்மை - நன்மையை, பயக்கும் எனின் - (பிறருக்குத்) தருமாயின், வரய்மையிடத்த - மெய்ம்மைச் சொற்களி விடத்தனவாம்.

292. Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

ஏ. தன்னெஞ்சு சறிவுது பொய்யற்க பொய்த்தபின் றன்னெஞ்சுசே தன்னைச் சுடும்.

(பரி-ளா.) எ-து,— ஒருவன் தன்னெஞ்சறிவு தொன்றினப் பிறர் அறிந்தில்லொன்று பொய்யாதொழிக ; பொய்த்தானுயின், அதனை அறிந்த தன்னெஞ்சுசே அப்பாவத்திற்குக் கரியாய் வின்று, தன்னை அதன் பயனுடைய துன்பத்தை யெய்துவிக்கும், எ-று.

நெஞ்சு கரியாதல் “கண்டவ ரில்லென வுலகத்துள் உணராதார்—தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் விளைகளு—ணெஞ்சறிந்த கொடியவை மறைப்பவுமறையாவா—நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகவின்” என்பதனாலும் மறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாதென்பது இதனுற்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தன்னெஞ்சு - (ஒருவன்) தனதுநெஞ்சு ஞலே, அறிவுது - அறியப்படுவதொன்றை, பொய்யற்க - (பிறர் அறிந்தில்லொன்று) பொய்யாதொழியக்கடவன்; பொய்த்தபின்-

பொய்த்தானுயின், தன்நெஞ்சே-(அதனைஅறந்த)தனதுவங்குடச,

ந-0-ம். அதி. வாய்மை.

காங்க

131

தன்னை - (அப்பாவத்துக்குச் சர்க்கியாய்வின்று) தன்னை, சுடும்-வருத்தும் [அதன்பயனுகிய துன்பத்தை அடைவிக்கும்.]

29.3 Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt.)

ச. உள்ளத்தாற் பொய்யா தொழுகி ஒலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்.

(பரி-ஞா.) எ-து,-ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப்
பொய்க்குது ஒழுகுவனுயின், அவன் உயர்ந்தோருள்ளத்தின்க ணெல்லாம்
உள்ளும்,எ-று.

உள்ளத்தாலென்பது வேற்றுமை மயக்கம். பொய்
க்குதொழுகுதலா வது - மெய் கூறியொழுகுதல். அவனது அறத்தின
தருமைநோக்கி உயர்ந் தோர் எப்பொழுதும் அவனையே
நினைப்பொன்பதாம். இதனால் இம்மைப்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.) -உள்ளத்தால் - (ஒருவன்) தன்
மனதுக்கே றப், பொய்யாது - பொய்பேசாமல், ஒழுகின் -
நடப்பானுயின், (அவன்), உலகத்தார் - உயர்ந்தோரது,
உள்ளத்துள் ளெல்லாம்- மனங்களிலெல்லாம், உளன் -
இருப்பான்.

294. He who, in his conduct, preserves a mind free from
deceit, will dwell in the minds of all men.

ஞ. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு

தானஞ்செய் வாரிற் ரலை.

(பி - னா.) எ - து, - ஒருவன் தன்மனத்தோடு பொருந்த வாய்மை யைச் சொல்வாருனியின், அவன் தவமுங் தானமும் ஒருங்கு செய்வாரினுஞ் சிறப்புடையன், எ-று.

மனத்தோடு பொருந்துதல்-மனத்திற்கேறுதல். புறமாகிய மெய்யாற் செப்பு மற்றினும் அகமாகிய மனமொழிகளாற் செய்யுமது பயனுடைத் தென்பதாம்.

(தெ - ப - னா.)—மனத்தொடு - (ஒருவன்) தன் மனத்தோடுபொருந்த, வாய்மை - உண்மையை, மொழியின் - சொல்லுவாருனியின், (அவன்), தவத்தொடு - தவத்துடனே, தானம்-தானத்தை, செய்வாரின் - (ஒருமிக்கச்) செய்வாரினும், தலை-சிறப்புடையவனுவான்.

295. He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

சு. பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுங் தரும்.

(பி - னா.) எ - து, - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க்காரணமில்லை ; மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையுங் தானே கொடுக்கும், எ-று.



132 கநூ

ஈ-ம். அதி. வாய்மை.

புகழ்-சன்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள்கூட்டல் முதலியவற்றுனும், துறவறத்திற்கு உண்ணுமை முதலியவற்றுனும் வருந்தல் வேண்டுமென்றே, அவ்வருத்தங்கள் புகுதாமல்

அவ்விருவகைப்பயனையும்
தானே தருமென்பார், எய்யாமை யெல்லாவற்றும் தருமென்றார்.

(தெ-ப-ளா.)—பொய்யாமைஅன்ன - (ஒருவனுக்கு) பொய்ப்பேசாமைக்கு ஒப்பாகிய, புகழ்-புகழ்க்காரணம், இல்லை - (இம்

மைக்கு) இல்லை, (அது அவனுக்கு), எய்யாமை - (உடம்பு) வருங் தாமல், எல்லாஅறமும் - எல்லாவறங்களையும், தரும்-(மறுமைக் குந்தானே) கொடுக்கும்.

296. There is no praise like the praise of never uttering a false-

hood : without causing any suffering, it will lead to every virtue.

ஏ. பொய்யாமை பொய்யாமை யாற்றி எற்றம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

(பரி - ளா.) எ - து, - ஒருவன் பொய்யாமையையே பொய்யாமை
யையே செய்ய வல்லனுயின், அவன் பிறவறங்களைச் செய்யாமையே செய்
யாமையே நன்று, எ - று.

அடுக்கிரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணி
வின்மேற்று. பலவறங்களையும் மேற்கொண்டு செய்தற்கருமையால் சில
தவறிற் குற்றப்படுத்தின், அவையெல்லாவற்றின் பயனையுக் தானே தரவற்
ஏய இதனையே மேற்கொண்டு தவறுமற் செய்தல் நன்றென்பார், செய்யா
மை செய்யாமை நன்றென்றார். இதனை இவ்வாறன்றிப் பொய்யாமையைப்
பொய்யாமற்செய்யிற் பிறவறஞ்செய்கை நன்றெனப் பொழிப்பாக்கிப்
பொய்க்கறிற் பிறவறஞ்செய்கை நன்றாகதென்பது அதனால் போங்கு பொ
ருளாக்கி உரைப்பாருமுளர். பிறவறங்களைல்லாங் தரும் பயனைத் தானே
தரும் ஆற்றலுடைத்தென மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டா
னுங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பொய்யாமைபொய்யாமை - (ஒருவன்)
பொய்ப்பேசாமையையே பொய்ப்பேசாமையையே, ஆற்றின்-செய்
யவல்லவனுயின், அறம்பிற - பிறவறங்களை, செய்யாமை செய்யா
மை - (அவன்)செய்யாமையே செய்யாமையே, நன்று-நல்லது.

297. If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

ஏ. புறந்தூய்மை நீரா ணமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

(பரி - ளா.) எ - து, - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந்தன்மை நீரானே
யுண்டாம்; அதுபோல மனந்தூய்தாந்தன்மை வாய்மையானுண்டாம், எ - று.

காணப்படுவது உள்ளதாகவின், உண்டாமென்றுரைக்கப்பட்டது. உட
ம்பு தூய்தாதல் - வாலாமை நீங்குதல். மனந்தூய்தாதல் - மெய்யுணர்தல்.
புறந்தூய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல, அகந்தூய்மைக்கு

வாய்மையல்லது காரணமில்கீ யென்றவாறுமித்து. இதனாலே துறங்கு இரண்டுதாய்மையும் வேண்டுமென்பதாலும் பெறறும்.

(தெ-ப-ா.)—புறம் - (ஒருவனுக்கு) உடம்பு,
தூய்மை- பரிசுத்தமாந்தன்மை, நீரான்-நிரினால், அமையும் -
உண்டாரும், (அதுபோல), அகம் - மனது, தூய்மை -
பரிசுத்தமாந்தன்மை, வாய்மையான் - உண்மையால்,
காணப்படும் - உண்டாரும்.

298. Purity of body is produced by water and purity of mind by truthfulness.

—

கூ. எல்லா விளக்கும் விளக்கல்ல சரன்க்ரேர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

(பரி-ா.) எ-து,—புறத்திருள்கடியும் உலகத்தார் விளக்குகள் எல் லாம் விளக்காகா ; துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்திருள்கடியும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காவது, எ-று.

உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீயென்பன. இவற்றிற் குப் போகாத இருள் போகவிள், பொய்யாவிளக்கே விளக்கென்றார். அவ் விருளாவது அறியாமை. பொய்யாத விளக்கென்பது குறைந்து நின்றது ; பொய்க்கருமையாகிய விளக்கென்றவாறு. இனி இதற்குக் கல்வி முதலிய வற்றுன் வரும் விளக்கமெல்லாம் விளக்கமல்ல, அமைந்தார்க்கு விளக்க மாவது

பொய்யாமையான் வரும் விளக்கமே விளக்கமென் தூரப்பாருமூனர்.
(தெ-ப-ா.)—சான்றேர்க்கு - (துறவினாலே)
நிறைக்தோ ருக்கு, எல்லாவிளக்கும் - (புறத்திருளை நீக்குகிற
உலகத்தோரது) விளக்குகளெல்லாம்), விளக்குஅல்ல -
விளக்குகளாவனவல்ல, பொய்யாவிளக்கே -
(அகத்திருளைநீக்குகிற) பொய்யாமையாகிய விளக்கே, விளக்கு -
விளக்காம்.

299. All lamps of nature are not lamps; the lamp of truth is
the lamp of the wise.

க. யாமெய்யாக் கண்டவற்று வில்லை யெனித்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

(பி - னா.) எ - து,-யாம் மெய்ந்தால்களாகக் கண்ட
நால்களுள் யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச்
சொல்லப்பட்ட பிறவறங்க வில்லை எ-று.

மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவைய ரவன
தங்கன் மயக்கம் இன்மையின் பொருள்களை யுள்ளவா
றுனரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின்
அவற்றையுணர்த்தவாறே உரைக்கவும் வல்லராய், இறைவர் அருளான்
உலகத்தார் உறுதி யெதுதற்பொருட்டுக் கூறிய ஆக மங்கள்.
அவையெல்லாவற்றினும் இஃதொப்ப முடிந்ததென்பதாம். இவை
மூன்றுபாட்டானும் இவற்றத்தினது தலைமை கூறப்பட்டது.

134 கஞச

நக-ம். அதி. வெகுளாமை.

(தெ - ப-ா.)—யாம் - எம்மால், மெய்ஆக -
மெய்ந்தால்க
ளாக, கண்டவற்றுள் - காணப்பட்ட நால்களுள்,

எனைத்துண
உம் - யாதொருதன்மையாலும், வரய்மையின் -
உண்மையின்,
நல்ல - மேற்பட்டவையாகிய, பிற - பிறவறங்கள்,
இல்லை-இல.

300. Amidst all that we have seen (described) as real
(excellence,) there is nothing so good as truthfulness.

நக-ம். அதி-வெகுளாமை.

அஃதாவது சினத்தைச் செய்தற்குக் காரணம்
ஒருவன்மாட் டீள

தாயவிடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி
விகழ்வதாய்

வெகுளியை விலக்கலின், வாய்மையின்பின் வைக்கப்பட்டது.
க. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா
னல்லிடத்துக்

காக்கினென் காவாக்கா வென்.
(பரி-ஈ.) எ-து,-தன் சினம் பலிக்குமிடத்து அதனை
யெழாமற்

றடுப்பானே அருளாற் றடுப்பானுவான் ;
ஏனைப்பலியாதவிடத்து அதனைத்

தடுத்தாலென் தடாதொழிந்தாலென் ! எ-று.
செல்லிடம் அல்லிடமென்றது தவத்தாற் றன்னின்

மெலியாகாயும். வலியாகாயும். வலியார்மேற் காவாவழியும் அதனை
அவர்க்கு வருவ

தோர் தீக்கின்மையிற் காத்தவழியும் அறவில்லை யென்பார்,
காக்கினென்

காவாக்காலென் னென்றார். இதனால் வெகுளாமைக் கிடங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சினம் - (தன்) கோபத்தை,

செல்லிடத்து-

(அது)பலிக்குமிடத்து, காப்பான்-(உண்டாகாமல்)தடிப்பவனே, காப்பான் - (அருளினுலே) தடிப்பவனவான்; அல்லிடத்து - மற் கூறப்பலியாதவிடத்து, காக்கின் - (அதனைத்) தடித்தால், என்-என்ன, காவாக்கால் - தடுக்காவிட்டால், என் - என்ன.

301. He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

உ. செல்லா விடத்துச் சினந்திது செல்லிடத்து
மில்லதனிற் ரீய பிற.

(பரி-ா.) எ-து,—ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மே வெழின் தனக்கே தீதாம்; மற்றை யெளியார்மே வெழினும் அதனிற்ரீயன பிற இல்லை, எ-று.

செல்லாவிடத்துச் சினம் பயப்பது இம்மைக்கன் அவரான் வரும் ஏதமே, ஏனையது இம்மைக்கட்பழியும் மறுமைக்கட்பாவரும் பயத்தவின், அதனிற் ரீயன பிறவில்லை யென்றார். ஓரிடத்தும் ஆகாதென்பதாம்.

(தெ-ப-ா.)—சினம் - (ஒருவனது) கோபமானது, செல்லாஇடத்து-தன்னின் வலியவர்மேல் (உண்டாயின்), தீது-(தனக்

நக-ம். அதி. வெகுளாமை.

கந-ரு

கே) தீராம் ; செல்லிடத்தும்-தன்னினெயியவர்மேல் (உண்டா யினும்), அதனின் - அக்கோபத்தினும், தீயபிற - தினை யுடையவை வேறே, இல் - இல்லை.

302. Anger is bad, even when it cannot injure; when it can injure, there is no greater evil.

ஈ. மறத்தல் வெகுளியை யார்மாட்டுங் தீய
பிறத்த லதனுன் வரும்.

(பநி-ஈ.) எ-து,-யாவர்மாட்டும் வெகுளியை ஒழிக்,
ஒருவற்குத் தீயனவெல்லா முளவாதல் அதனுன் வரும் ஆகலான், எ-று.

வலியார், ஒட்பார், எளியாளான்தும் மூவர் மாட்டும்
ஆகாமையின் யார்மாட்டு மென்றும், மனத்தாற் துறங்தார்க்கு
ஆகாதனவாசிய தீச்சிக் கை ளெல்லாவற்றையும் பிறப்பித்தலின்
தீயபிறத்த விதனுன் ஏருமென் ருங் கூறினார்.

(தெ - ப - ஈ.)—யார்மாட்டும் - யாவரிடத்திலும்,
வெகுளி யை - கோபத்தை, மறத்தல்-மறக்கக்கடவர்,
(ஒருவருக்கு), தீயதீமையுடையவையெல்லாம், பிறத்தல் -
உண்டாகுதல், அதனுன் வரும்-அக்கோபத்தினுலேவரும்,
(ஆதலால்).

303. Forget anger towards every one, as fountains of evil
spring from it.

ச. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு மூளவோ பிற.

(பநி-ஈ.) எ-து,-துறங்தார்க்கு அருளான் உளவாய
முகத்தின்கண் நகையையும் மனத்தின்கண் உவகையையுங்
கொன்றுகொண்டு எழுகின்ற சினமே அல்லது அதனிற் பிறவாய
பகைகளும் உளவோ இல்லை, எ-று.

துறவாற் புறப்பகை யிலராயினும் உட்பகையாய் நின்று
அருண்முதலி ய நட்பினையும் பிரித்துப் பிறவித்துன்பழும்

எய்துவித்தலான், அவர்களுக்கு சினத்தின்மிக்க பகையில்லையாயிற்று.

இவை மூன்றுபாட்டாலும் வெகுளி யது தீங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—நகையும் - (துறங்கோர்க்கு அருளினாலே உண்டாகிய முகத்தினிடத்து) மலர்ச்சியையும், உவகையும் - (மனத்தினிடத்து) மகிழ்ச்சியையும், கொல்லும் - கெடுத்து எழு கின்ற, சினத்தின் - கோபத்தின், பிற - வேறாகிய, பகையும்-பகை கரும்; உளவோ - உண்டோ [இல்லை].

304. Is there a greater enemy than anger, which kills both laughter and joy?

ஞ. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ்சு சினம்.

(பரி-ஈ.) எ-து,—தன்னித்தான் துன்பமெய்தாமற் காக்க நினைத்தா மூனின், தன்மனத்துச் சினம் வாராமற்காக்க; காவானுயின், அச்சினங் தன்னியே கெடுக்குங் கடுங்துன்பங்களை யெய்துவிக்கும், எ-று.

“வேண்டிய வேண்டியாங்கெய்ததற்”பயத்ததாய தவத்தைப் பிறக்கேற் சாபம் விழுதற்காக இழங்கு அத்தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்ப மும் ஒருங்கெய்துதலின், தன்னியே கொல்லுமென்றார். “கொல்லச்சாரப்ப தாங்கீழ்” என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி யுணர்த்தி விண்றது.

(தெ-ப-ஈ.)—தன்னித்தான் காக்கின் - (துன்பம் அடையா மல்)தன்னித்தான்காக்கநினைத்தா னுகில், சினம்- (தன்மனத்திலே) கோபம் (வாராமல்), காக்க - காக்கக்கடவன்; காவாக்கால்-காவா னுயின், சினம் - அக்கோபமானது, தன்னியே-அவனியே, கொல் அம் - கெடுக்குங் கடுங்துன்பங்களை அடைவிக்கும்.

305. If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

சு. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு மேமப் புளையைச் சுடும்.

(பரி-ஈ.) எ-து,—சினமென்னும் நெருப்புத் தனக்கு இடமானவரை யேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புளையையுஞ் சுடும், எ-று.

சேர்ந்தாரைக்கொல்லியென்பது ஏதுப்பெயர்; தான் சேர்ந்த விடத் தைக் கொல்லுங்கொழிலது என்றவாறு. சேர்ந்தாரையென உயர்தினைப் பன்மைமேல் வைத்து ஏனோன்குபாலும் தங்கருத்தோடு கூடிய பொருளாற்றலாற்கொண்டார்; ஈண்டு உருவகஞ்செய்கின்றது துறந்தார் சினத் தையேயாகவின். சினமென்னு நெருப்பென்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான்சேர்ந்த விடத்தையே இங்கெருப்புச் சேராத விடத்தையுஞ் சுடுமென்னும் வேற்றுமை தோன்ற, விண்றது. ஈண்டு இனமென்றது முற்றத் துறந்து தவஞானங்களாற் பெரியராப்க் கேட்டார்க்கு உறுதி மொழிகளை

இனியவாகச் சொல்லுவாரா. உருவகநோக்கிச் சுடுமென்னுங் தொழில் கொடுத்தாராயிலும், அகற்றுமென்பது பொருளாகக்கொள்க. எமப்புணையமத்தை யுபதேசிக்கும் புனை. இனமென்னும் எமப்புணையென்ற ஏகதேச வருவகத்தாற் பிறவிக்கடலுள் அழுங்தாமல் வீடென்னுங் காரையேற்றுகின்ற வெள வருவித்துளாக்க. எச்சவும்மை விகாரத்தாற்றெற்குக்கு. தன்னையும் வீழ்த்து எடுப்பாரையும் அகற்றுமென்பதாம்.

(தெ-ப-ரா.)—சினம்என்னும்-கோபமாகிய, சேர்ந்தாரைக் கொல்லி - நெகுப்பானது, (தனக்கு இடமரனவஸா மாத்திரமல் ஸாமல்), இனம்என்னும் - (அவருக்கு) இனமாகிய, எமம்-இதோ பதேசஞ்செய்சிற, புனையை - மரக்கலத்தையும், சுடும்.

306. The fire of anger will burn up even the pleasant raft of friendship.

நக-ம. அதி. வெகுளாமை.

நக-ம. 137

எ. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

(பரி-ரா.) எ-று,—சினத்தைத் தன்னுற்றல் உணர்த்துவதோர் குண மென்று தன்கட்கொண்டவன் அவ்வாற்றலிழுத்தல், நிலத்தின்கண் அறைந் தவண்கை அங்கிலத்தை யுறுதல் தப்பாதவாறு போலத் தப்பாது, எ-று.

கவசேஷிகர் பொருள், பன்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப்பொரு ளென்றுத்தோல், ஈண்டுக் குணம் பொருளெனப்பட்டது. பிழையாதவற்றென்பது குறைந்து நின்றது. இவை மூன்றுபாட்டானும் வெகுண்டார்க்கு வருங் தீங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—சினத்தை - கோபத்தை,

பொருள்ளன்று - (தனது வல்லமமயைக்காட்டுகிற) ஒருகுணமென்று, கொண்டவன் - (தன்னிடத்தே) கொண்டவனது, கேடு - அவ்வல்லமை யிழப்பு, நிலத்து - பூமியினிடத்து, அறைந்தான் - அறைந்தவனது, கை - கையானது, பிழையாததுஅற்று - (அங்கிலத்திலே படுதல்) தப்பாதவிதம்போல் தப்பாது.

307. Destruction will come upon him who regards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

அ. இணரௌ தோய்வன்ன வின்னு செயினும் புணரின் வெகுளாமை நன்று.

(பரி-ஞா.) எ-து,—பலசுட்டா உடைத்தாய பேரெரிவங்கு தோய்ந் தால் ஒத்த இன்னுதவற்றை ஒருவன் செய்தானுயினும், அவனை வெகு ளாமை ஒருவற்குக் கூடுமாயின், அது நன்று, எ-து.

இன்னுமையின் மிகுதி தோன்ற இணரௌயென்றும், அதனை மேன்மே லுஞ்செய்தல் தோன்ற இன்னுவென்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்குமென்பது தோன்றப் புணரினென்றுங் கூறினார். இதனுன் வெகு ளாமையது நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—இனர் - பலசுடர்களையுடைய, எரி - பெரு நெருப்பானது, தோய்வு அன்ன - (வந்து) தழுவினுற்போலும், இன்னு - துண்பந்தருமவைகளை, செயினும் - (ஒருவன்) செய்தா னுயினும், வெகுளாமை - (அவன்மேல்) கோபஞ் செய்யாமை, புணரின் - கூடுமாயின், நன்று - (அது) நன்று.

308. Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

கூ. உள்ளிய வெல்லா முடனென்று முள்ளத்தா
அல்லான் வெகுளி யெனின்.

(பரி - ளா.) எ-து, — தவஞ்செய்யுமவன், தன்மனத்தால்
வெகுளியை | ஒருகாலும் நினையானுயின், தான்கருநிய
பெறும், எ-று.

பேறெல்லாம் ஒருங்கே

கனி

138 காலு

கூ-ம். அதி. இன்னுசெய்யானம்.

பதி
உள்ளத்தாலென வேண்டாது கூறியவதனான், அருளுடை உள்ளமென்
முடிந்தது. அதனால் உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை
வளர்த்து அதனால் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடென்பன வேறு
வேறு திறத்தனவாயினும், அவையெல்லாம் இவ்வொன்றுனே யெய்து
மென்பார், உள்ளிய வெல்லாமுடனென்று மென்றார். இதனால் வெகுளா
தார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.) — உள்ளத்தால் - (தவஞ்செய்வோன்) தன்
மனத்தால், வெகுளி - கோபத்தை, உள்ளான்னின் - (ஒருபோ
தும்) நினையானுயின், உள்ளியஎல்லாம் - நினைக்கப்பட்டபேறெல்

லாம், உடன் - ஒருமிக்க, எய்தும் - பெறுவான்.

309. If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

க. இறந்தா ரிறந்தா ரணையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

(பரி-ஞ.) எ-து, — சினத்தின்கண்ணே மிக்கார், உயிருடையராயினும், செத்தாரோடொப்பர்; சினத்தைத் துறந்தார், சாதற்றன்மையராயினும், அதனையொழிந்தா ரளவினர், எ-ஆ.

மிக்க சினத்தை உடையார்க்கு ஞானமெய்துதற் குரிய உயிர் நின்றதாயினும் கலக்கத்தான் அஃபெதய்தாமை ஒருதலையாகவின், அவனா இறந்தாரணையரன்றும், சினத்தை விட்டார்க்குச் சாக்காடெய்துதற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடுபெறுதல் ஒருதலையாகவின், அவனா வீடுபெற்றாரோ டொப்பளைன்றுங் கூறினார். இதனால் அவ்விருவர்பயனும் ஒருங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ஞ.)—இறந்தார்-(கோபத்தில்) மிகுந்தவர், (உயிருடையவரா யிருக்கினும்), இறந்தார் அனையர்-செத்தாரோடு ஒப்பாவார்; சினத்தை - அக்கோபத்தை, துறந்தார்-ஒழித்தவர், (சாகுந்தன்மையை யுடையவரா யிருக்கினும்) துறந்தார்துணை-அச்சாவை யொழிந்தாரோடு ஒப்பாவார்.

310. Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from doath).

நூ-ம். அதி-இன்னுசெய்யாமை.

அஃதாவது தனக்கு ஒருபயானேக்கியாதல், செற்றம்பற்றியாதல், சோர்வானுதல் ஒருயிர்க்கு இன்னதவற்றைச் செய்யாமை. இன்னுசெய்தல் வெகுளியொழியவும் சிகழுமென்பது அறிவித்தற்கு, இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.

ஏ. சிறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்ன

நூ.ம். அதி. இன்னுசெய்யாமை.

கந்தக 159

(பி-ஈ.) எ-து,—யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கின்னு செய்து பெறலாமாயினும், அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறியவாற்றுன் மனங்தாயாரது துணிவு, எ-று.

உம்மை பெறுமைமேற்று. சிறப்புடையதனைச் சிறப்பென்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்றெய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையுஞ் சிறப் பீனஞ் செல்வமென்றும், காமம், வெகுளி, மயக்கமென்றும் குற்றங்கள் அற்றமையான் மாசற்றூரொன்றுங் கூறினார். இதனால் தமக்கொரு பய ஞேக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.

(தெ-ப-ஈ.)—சிறப்பு - யோகமாகிய சிறப்பினால், சனும்- தரப்படுவனவாகிய, செல்வம்-அணிமாமுதலாகிய செல்வங்களை, பெறினும்-பெறலாமாயினும், பிறர்க்கு-மற்றவர்களுக்கு, இன்னை- துன்பங்தருமலவகளை, செய்யாமை - செய்யாதிருத்தல், மாச அற்றூர் - (ஆகம வழியினால்) குற்றமற்றேர் (யாவருக்கும்), கோள் - துணிவாம்.

311. It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

உ. கறுத்தின்னு செய்தவக் கண்ணு மறுத்தின்னு செய்யாமை மாசற்றூர் கோள்.

(பி-ஈ.) எ-து,—தம்மேற்செற்றங்கொண்டு ஒருவன்

இன்னாதவற்றைச் செய்தவிடத்தும், மீண்டு தாம் அவனுக்கின்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு, எ-று.

இறந்தது தழீலிய எச்சவும்மை விகாரத்தாற்றெடுக்கது. அவ்வின்னாதவற்றை உட்கொள்ளாதவிடுதல் செயற்பாலதென்பதாம்.

(தெ - ப - ளா.)—கறுத்து - ஒருவன் (தம்மேல்) வைரங் கொண்டு, இன்னா-துன்பந்தருமவைகளை, செய்த அக்கண்ணும்- செய்தவிடத்தும், மறுத்து - மீண்டு, இன்னா-அத்துன்பந்தருமவைகளை, செய்யாமை - (தாம்) செய்யாமையும், மாசுஅற்றூர்அக்குற்றமற்றவரது, கோள் - துணிவு.

312. It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

ஏ. செய்யாமற் செற்றூர்க்கு மின்னத செய்தபி னுய்யா விழுமங் தரும்.

(பரி-ளா.) எ - து,—தான் முன்போரின்னுமை செய்யாதிருக்கத் | தன்மேற் செற்றங்கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின், அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத இடும்பையைக் கொடுக்கும், எ-று. அவ்விடும்பையாவது தலமிழுங்கு பழியும் பாவமும் எய்துதல்.

140 க்ஷா

உட-ம். அதி. இன்னுசெய்யாமை:

(தெ - ப - ளா.)—செய்யாமல் - (தான்முன்பு துன்பந்தருவ தொன்றைச்) செய்யாதிருக்க, செற்றூர்க்கும் (தன்மேலே) வைர ந்கொண்டவர்க்கும், இன்னத - துன்பந்தருமவைகளை, செய்த பின் - (துறந்தவன்) செய்தானுயின் பின்பு, (அச்செயலானது), உய்யா - கடக்கமுடியாத, விழுமங் - துன்பத்தை, தரும் - (அவ னுக்குக்) கொடுக்கும்.

313. If an ascetic inflict suffering even on those who hate him,

when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.

ச. இன்னு செய்தாரை யொறுத்த வவர்களை நன்னயஞ் செய்து விடல்.

(பரி-ா.) எ-து,-தமக்கின்னுதவற்றைச் செய்தாராத் துறங்தோர் ஒறுத்தலாவது, அவர்தாமே நானுமாறு அவர்க்கு இனிய வுவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல், எ-து.

மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்குமாகவின், மறக்கற்பால வர்மின். அவரை வெல்லுமுபாயங் கூறியவாறு. இவை மூன்றுபாட்டானுஞ் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—இன்னுசெய்தாரை - (தமக்கு) துன்பங்தரு மவைகளைச் செய்தவரை, ஒறுத்தல் - (துறங்தோர்) தண்டித்தலா வது, அவர்களை-அவர் (தாமே) நானும்படி, நல்கயம்செய்து- (அவருக்கு) இனிமையான மகிழ்ச்சிகளைச் செய்து, விடல்-(அவ் விரண்டையும்) மறத்தலாம்.

314. The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

ஞ. அறிவினு னகுவ துன்டோ பிறிதினேய தங்கோப்போற் போற்றுக கடை.

(பரி-ா.) எ - து,-துறங்தார்க்கு உயிர்முதலியவற்றை உள்ளவாறு அறிந்த அறிவினுன் ஆவதொரு பயனுண்டோ, பிறிதோருயிர்க்கு வரும் இன் னதவற்றைத் தம்முயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவாவிடத்து, எ-து.

குறிக்கொண்டு காந்தலாவது கடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல், உண்டல் முதலிய தங்கொழில்களானும், பிறவாற்றலும், உயிர்களுறவன் வற்றை முன்னேயறிக்கு உருமற் காந்தல். இது பெரும்பான்மையும் அஃப் றினைக்கண் நுண்ணிய வடம்புடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் பிறதினேயென்றும், மறப்பான் அது தன்புறினும் நமக்கின்னுசெய் தலாமென் றறிந்து காந்தல்வேண்டுமாகலின், அது செய்யாவழி அறிவாற் பயனில்லை யென்றுங் கூறினார். இதனாற் சோர்வாற்செய்தல் விளக்கப் பட்டது.

நா. - ம. அதி. இன்னுசெய்யாமை.

காசக 141

(தெ - ப - ளா.)—பிறிதின் - வேறேருருயிர்க்குவந்த,
நோய்- துன்பங்கருமலைகளை, தம் நோய்போல் - தமக்குவந்த
துன்பங்கருமலைபோல, போற்றுக்கடை - (குறிக்கொண்டு)
காப்பாற் றுதவிடத்து, அறிவினான் - (துறங்கார்க் குயிர்
முதலியவற்றை உள்ளபடி அறிந்த) அறிவினால்,
ஆகுவது-ஆகுமொருபயன், உண் டோ - இல்லை.

315. What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself?

க. இன்னு வெனத்தா நுணர்க்கவை துன்னுமை
வேண்டும் பிறன்கட்ட செயல்

‘(பரி-ளா.) எ-து,—இவை மக்கட்கு இன்னுதனவென
அனுமானத்தால் தான்றிந்தவற்றைப் பிறன்மாட்டுச் செய்தலே மேவாமை
துறங்கவனுக்கு வேண்டும், எ-று.

இன்பதுங்கள் உயிர்க்குணமாகவின், அவை
காட்சியளவையான் அறியப்படாமை யறிக். அறமும் பாவமும்
உளவாவது மன முளையவழி யாகலான், உணர்ந்தவையென்றார்.

(தெ-ப-ரா.)—இன்னொன - (இவைமனிதருக்குத்)
துன்பங் தருமவையென்று, தான்உணர்ந்தவை -
(அனுமானபிரமாணத்தி னல்) தானறிந்தவைகளை, பிறங்கண் -
பிறனிடத்து, செயல் - செய்தலை, துன்னுமை - பொருந்தாமை,
வேண்டும் - (துறந்தவ அக்குத்) தகுதி.

316. Let not a man consent to do those things to another
which he knows will cause sorrow.

எ. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு
மானுசெய் யாமை தலை.

(பரி-ரா.) எ - து,—மனத்தோடு உளவாகின்ற இன்னத
செயல்களைக்காலத்தும் யாவர்க்குகு சிறிதாயினுஞ்
செய்யாமைதலையாயற்றம், எ-று.

ஈண்டு மனத்தா ஞகாதவழிப் பாவமில்லையென்பது பெற்றாம்.
ஆற்ற விண்டாய காலத்தும் ஆகாமையின் எஞ்ஞான்றுமென்றும்,
எவியார்க்கும் ஆகாமையின் யார்க்குமென்றும், செயல் சிறிதாயினும்
பாவம் பெரிதாக வின் எனைத்தென்றுங் கூறினார்.

(தெ-ப-ரா.)—மனத்தான் ஆம்-மனத்தோடு
உண்டாகின்ற, மானு - துன்பங்தருமவைகளை, எஞ்ஞான்றும் -
யாதொருகாலத் திலும், யார்க்கும் - யாவரொருவர்க்கும்,
எனைத்துஆனும் - எவ் | வளவு சிறிதாயினும்,
செய்யாமை - செய்யாதிருத்தல், தலை-
முதன்மையான அறம்.

317. It is the chief of all virtues not knowingly to do any
person | evil, even in the lowest degree, and at any time.

அ. தன்னுயிர்க் கிண்ணுமை தான்றிவர னென்கொலோ மன்னுயிர்க் கிண்ணு செயல்.

(பி.ா.) எ-து,—பிறர் செய்யும் இன்னுதன தன்னுயிர்க்கு இன்னு வாங் தன்மையை அனுபவித் தறிகின்றவன் நிலைபேறுடைய பிறவுயிர்கட்டுத் தானவற்றைச் செய்தல் என்னகாரணத்தான், எ-ஆ.

இவ்வாறே இவை பிறவுயிர்க்கும் இன்னுவென்பது அனுமானத்தான் ரின்துவைத்துச் செய்கின்ற இப்பாவங் கழுவப்பட ராமையின், இன்னதன யான்வருந்தப் பின்னே வந்து வருத்துமென்பது ஆகமத்தானு மறிந்து ஒழி யற்பாலனென்பது தோன்றத் தானென்றும், அத்தன்மையான் ஒழியா மைக்குக் காரணம் மயக்கமென்பது தோன்ற என்கொலோவென்றுக் கூறி ஞார். இவை மூன்றுபாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—தன்றுயிர்க்கு - (பிறர்செய்யுங் துன்பந்தரும்மவைகள்) தனதுயிர்க்கு, இன்னுமை - துன்பந்தரும்மவையாங் தன்மையை, அறிவான் - (அனுபவித்து) அறிபவன், மன்றுயிர்க்கு - நிலையுள்ள பிறவுயிர்களுக்கு, இன்னு - அத்துன்பந்தரும்மவை களை, தான்செயல்-தான்செய்தல், என் - யாது.

318. Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself?

கூ. பிறர்க்கிண்ணு முற்பகற் செய்யிற் ரமக்கிண்ணு பிற்பகற் றுமே வரும்.

(பி.ா.) எ-து,—துறந்தவர் பிறர்க்கிண்ணுதனவற்றை ஒருபகலது முற்கூற்றின்கட்ட செய்வராயின், தமக்கிண்ணுதன அதன்பிற்கூற்றின்கண் அவர்செய்யாமற் றுமேவரும், எ-ஆ.

முற்பகல் பிற்பகலென்பன பின் முன்னுகத் தொக்க ஆரூம் வேற்று கைத்தொகை. தவமழிதவின், அங்கனங் கடிதினும் எளிதினும் வரும்;

அதனால் அவைசெய்யற்கவென்பதாம். இனித் தானேவருமென்பது பாடமாயின், அச்செயல்தானே தமக்கின்னுதனவாய் வருமென உபசாரவழக்காக்கி, ஆக்கம் வருவித்துகொக்க.

(தெ - ப - ரா.)—பிறர்க்கு - (துறந்தவர்) மற்றவர்களுக்கு, இன்னு - துன்பந்தருமலைகளை, முன்பகல்-ஒருமூர்த்தத்தின் துமுன்பங்கிலே, செய்யின்-செய்தால், தமக்கு-தங்கட்கு, இன்னு - துன்பந்தருமலைகள், பின்பகல் - அம்மூர்த்தத்தின் து பின்பங் கிலே, வரும் - (அவர்செய்யாமல்) தாமே வரும்.

319. If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

க. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

நூ-ம். அதி. கொல்லாமை.

கால 143

(பி-ரா.) எ-து,-இன்னுதனவெல்லாம் பிறதோருமிர்க்கு இன்னுதன செய்தார்மேலவாம்; அதனால், தம்முயிர்க்கு இன்னுதன வேண்டாதார் பிறதோருமிர்க்கு இன்னுதன செய்யார், எ-து.

உவர்ஸிலத்து விளைவித்திட்டார்க்கு விளைவும் அதுவேயாகவின், நோயெல்லா நோய்செய்தார் மேலவாமென்றார். இது சொற்பொருட்பின் வருஷிலை. இவையிரண்டுபாட்டானும் அது செய்தார்க்கு வருந்திங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நோய்ஸல்லாம் - துன்பங்தரும்வையெல்லாம், நோய்செய்தார்மேலவாம் - (ஒன்றனுயிருக்குத்) துன்பங்தரும்வைகளைச் செய்தவர்மேலனவாம்; (அதனால்) நோயின்மை வேண்டுவெர் - (தம்முயிர்க்குத்) துன்பங்தரும்வை யில்லாமையை வேண்டுவோர், நோய்செய்யார்-(ஒன்றனுயிர்க்குத்) துன்பங்தரும்வைகளைச் செய்யார்.

320. Sorrow will come upon those who cause pain to others; therefore those, who desire to be free from sorrow, give no pain to others.

ஏந் - ம். அதி—கொல்லாமை,

அஃதாவது ஜெயநிவுடையன முதல் ஓரதிவுடையன ஈரூப உயிர்களைச் சோர்ந்துக் கொல்லுதலைச் செய்யாமை. இது, மேற்கூறிய அறங்களைல் லாவற்றினான் சிறப்புடைத்தாய்க் கூருதவறங்களையும் அகப்படுத்திந்திற்றவின், இறுதிக்கண் வைக்கப்பட்டது.

க. அறவினையாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினையெல்லாங் தரும்.

(பி-ரா.) எ-து,—அறங்களைல்லாமாகிய செய்கை யாதென்று வின் வின், அஃது ஓருயிராயுங் கொல்லாமையாம், அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையுக் தானே தரும் ஆதலான், எ-று.

அறம்—சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறங்கசெய்தலா மாக வின், கொல்லாமையை அறவினையென்றார். ஈண்டுப் பிறவினையென்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்குந்துன்பம் ஏனைப்பாவங்க ளெல்லாங் கூடியும் விளைக்கமாட்டா என்றவாறு. கொல்லாமைதானே பிறவறங்களைல்லாவற்றின் பயனையுங் தருமென்று மேற்கோள்கூறி, அதற் கேது எதிர்மறைமுகத்தாற் கூறியவாறுயிற்று.

(தெ-ப-ா.)—அறவினை - அறங்களெல்லாமாகிய செய்கை, யாதுள்ளின் - எதுவென்றால், (அது) கொல்லாமை - (இருயினா யும்) கொல்லாமையாம், கோறல் - (அவற்றைக்) கொல்லுதல், பிறவினைல்லாம் - பாவச்செய்கைகளெல்லாவற்றையும், தரும்(தானே) தரும் (ஆதலால்).

321. Never to destroy life is the sum of all virtuous conduct.
The destruction of life leads to every evil.

1/27 காசா நடா-ம். அதி. கொல்லாமை.
2. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத ஞாலோர்
தொகுத்தவற்று ளெல்லாங் தலை.
(பரி-ா.) எ - து, - உண்பதைப் பசித்தவயிர்கட்குப் பகுத்துக்கொ

உத்து உண்டு ஜூவகை யுயிர்களையும் ஓம்புதல் அறநாலுடையார் துறந்தார்க்
குத் தொகுத்த அறங்களெல்லாவற்றினுக் தலையாய அறம், எ-று.
பல்லுயிரும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றிருக்கது.
ஓம்புதல்

சோரந்துங்கொலை வாராமந் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்
துண்டல் இன்றியமையாவறுப்பாகவின், அச்சிறப்புத்தோன்ற,
அதனை

இறந்தகால வினையெச்சத்தாற் கூறினார். எல்லாதூல்களினும் நல்லனவை

உத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல்
இவர்க்கியல்பாகவின், ஈன்
உம் பொதுப்பட நாலோரென்றும், அவரொல்லார்க்கும் ஒப்பமுடிதலான்
இது தலையாய அறமென்றுங்கூறினார்.

(தெ.ப.ா.)—பகுத்து-(உண்ணப்பட்டதைப் பசித்த
உயிர்

களுக்குப்) பங்கிடுக்கொடுத்து, உண்டு - (தானும்)
உண்டு, பல்

உயிர் - ஜவகைஉயிர்களையும்,
ஓம்புதல்-காப்பாற்றல், நாலோர்-

அறநாலுடையோரால், தொகுத்தவற்றுள்ளலாம் -
(துறந்த

வர்க்குத்) தொகுத்துவைக்கப்பட்ட
அறங்களெல்லாவற்றினும்,
தலை - முதன்மையான அறமாம்.

322. The chief of all (the virtues) which authors have
summed

up, is the of partaking of food that has been shared with others,
and the

preservation of the manifold life of other creatures.

ஏ. ஒன்றுக் கல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

(பி.ா.) எ.து.—நாலோர் தொகுத்த அறங்களுள்
தன்னேடினை யொப்பதின்றித் தானேயாக கல்லது கொல்லாமை ;
அஃபெதாழிந்தால்
பொய்யாமை அதன்பின்னேநிற்க நன்று, எ.று.

நாலோர் தொகுத்த அறங்களென்பது அதிகாரத்தான் வந்தது. அதி
காரம் கொல்லாமையினும், மேற் “பொய்யாமைபொய்யாமை யாற்றி”
னென்றும், “யாமையாக் கண்டவற்று ஸில்லீ”யெனவங் கூறினாராகவின்,
இரண்டற்குள்ளும் யாது சிறங்கதென்று ஜயங்கழுமன்றே, அது சிகழா
மைப்பொருட்டு, ஈண்டு அதன்பின்சாரப் பொய்யாமை கன்றென்றார்,
முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாகவின். அதனைப் பின்சார நன்

தென்றது, கன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலா எனவனர்க. இவைமுன்றுபாட்டானும் இவ்வற்றத்தினால் சிறப்புக் கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—ஒன்றுஆக - (நாலோராலே தொகுக்கப் பட்ட அறங்களுள் தன்னேடு இனைப்பது இல்லாமல்) தானேயாக, கொல்லாமை - கொலைசெய்யாமை, நல்லது—; (அது

நா-ம். அதி. கொல்லாமை.

காரு முத
நீங்கினால்) பொய்யாமை - பொய்பேசாதிருத்தல், பின்சார - (அதன்)பின்னேநிற்க, நன்று - நல்லது.

323. Not to destroy life is an incomparably (great) good ; next to it in goodness ranks freedom from falsehood.

ச. நல்லா ரெனப்பவே தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி.

(பி-ா.) எ - து,— மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறியென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், அஃது யாதொருயினாயுங் கொல்லாமையாகிய அறத்தினைக்காக்கக் கருதும் நெறி, எ-று.

யாதொன்றுமென்றது, ஓரறிவுயினாயும் அகப்படுத்தற்கு. காத்தல்- வழுவாமற் காத்தல். இதனால் இவ்வற்றத்தினையுடையதே நன்னெறி யென் பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நல்ஆறு எனப்பவேது - (மேற்கதியும் முத் தியும் பெறுதற்கு) நல்லவழியென்று சொல்லப்படுவது, யாது எனின் - எதுவென்றால், (அது) யாதுஒன்றும் - யாதோருயினாயும், கொல்லாமை - கொல்லாமையாகிய அறத்தினை, சூழும் - (காக்க) நினைக்கும், நெறி - வழியாம்.

324. Good path is that which considers how it may avoid killing any creature.

இ. நிலையஞ்சி நீத்தாரு ஜெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் நலை.

(பரி-ா.) எ-து,—பிறப்புங்கள் நிலையை அஞ்சிப் பிறவாமைப்பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும் கொலைப்பாவத்தை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன், எ-று.

பிறப்பு கிண்ற நிலையாவது இயங்குவ நிற்பவேன்னும் இருவகைப் பிறப்பினும் இன்பமென்பது ஒன்றின்றி உள்ளனவெல்லாங் துண்பமேயாய நிலைமை. துறவு ஒன்றேயாயினும், சமயவேறுபாட்டாற் பலவாம் ஆகவின், நீத்தாருஜெல்லா மென்றார். இதனை இவ்வதம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—நிலை - (பிறப்புங்கள்) நிலைக்கு, அஞ்சிப்பயங்கு, நீத்தாருள்ளெல்லாம் - (பிறவாமைப்பொருட்டு) மனை வாழ்க்கையைத் துறந்தவ ஜெல்லாருள்ளும், கொலை - கொலைப் பாவத்திற்கு, அஞ்சிப்பயங்கு, கொல்லாமை - கொல்லாமையாகிய அறத்தை, சூழ்வான்-மறவாதவன், தலை - உயர்ந்தோன்.

325. Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.

சு. கொல்லாமை மேற்கொண் டொழிகுவான்
செல்லா துயிருண்ணுங் கூற்று.

வாழ்நான்
[மேற்

(பரி-ஈ.) எ-து,—கொல்லாமையை விரதமாக மேற்கொண்டொழு
குவானது வாழ்நாளின்மேல் உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது, எ-று.

மிகப்பெரிய அறஞ்செய்தாரும் மிகப்பெரிய பாவஞ்செய்தாரும் முறை
யான்றி இம்மைதன்னுள்ளே அவற்றின்பயன் அனுபவிப்பொன்னும் அற
நூற் றணிபுபற்றி, இப்பேரெஞ் செய்தான்தானுங் கொல்லப்படான், படா
ஞகவே, அழியிற் கட்டியவாழ்நாள் இடையூறின்றி யெய்துமென்பார்,
வாழ்நான்மேற் கூற்றுச் செல்லாதென்றார் : செல்லாதாகவே, காலநிட்
டிக்கும், நிட்டித்தால் ஞானம் பிறங்கு உயிர் வீடுபெறு மென்பது கருத்து.
இதனுண் அவர்க்கு வரு நன்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—உயிர்உண்ணும்கூற்று - உயிரைக்கொண்டு
போம் யமனுணவன், கொல்லாமை - கொலைசெய்யாமை யாகிய
விரதத்தை, மேற்கொண்டு—, ஒழுகுவான்-நடப்பவனது, வாழ்
நாள்மேல் - ஆயுளின்மேல், செல்லாது - செல்லான்.

326. Yama, the destroyer of life, will not attack the life of him,
who acts under the determination of never destroying life.

எ. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

(பரி-ஈ.) எ-து,—அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பினீங்கிப்
போமாயினும், தான் பிறிதோ ரின்னுயிரை அதனுடம்பினீக்குங் தொழிலைச்
செய்யற்க, எ-று.

தன்னை அது கொல்லினுங் தான் அதனைக்
கொல்லற்கவென்றது, பாவம் கொலையுன்டவழித் தேய்தலும்
கொன்றவழி வளர்தலும் நோக்கி. இனித் தன்னுயிர்
நீப்பினுமென்பதற்குச் சாங்தியாகச் செய்யாதவழித் தன் ஆயிர
போமாயினுமென் றுகாப்பாருமூளர் ; பிறர் செய்தலுமாகாமை

யின், அஃதூயன்மை யறிக.

(தெ-ப-ா.)—தான்—, பிறிது-வேறேன்றனது, இன்னு மிர் - இனிதாகியவுமிகா, நீக்கும் - (அதனுடம்பிலிருந்து) நீக்கு தலாகிய, வினை - தொழிலை, தன்னுயிர் - (அதுசெய்யாவிடத்து) தனது உயிரானது, நீப்பினும் - (உடம்பைவிட்டு) நீங்கிப்போ மாயினும், செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்.

327. Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.

அ. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றேர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை.

(பரி-ா.) எ-து,—தேவர்பொருட்டு வேள்விக்கண்கொன்றுல் இன்ப மிகுஞ்செல்லும் பெரிதாமென்று இல்லாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், துறவாளமைந்தார்க்கு ஒருயிரைக் கொல்லவருஞ் செல்வங்கடை, எ-ஆ.

ஈடு-ம். அதி. கொல்லாமை.

கால 147

இன்பமிகுஞ் செல்வமாவது தாழுக்கேவராய்த் துறக்கத்துச் சென ரெய்துஞ் செல்லும். அது சிறிதாகலானும், பின்னும் பிறத்தற்கேதுவாக லானும், வீடாகிய ஈறிலின்பம் எய்துவார்க்குக் கடையெனப்பட்டது. துறக்கமெய்துவார்க்கு ஆமாயினும் வீடெய்துவார்க்கு ஆகாதென்றமையின், விதி விலக்குகள் தம்முண் மலையாமை விளக்கியவாறுயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவையிரண்டுபாட்டானுங் கொலையது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—நன்றுஆகும் -
(யாகத்திலேகொன்றால்) இன்பமிகுவதாகிய, ஆக்கம் -
செல்வமானது, பெரிது - பெரிதாகும்,
எனினும்-என்றுசொல்லப்பட்டதாயினும், சான்றோர்க்கு -
(துறவினாலே) விறைந்தோர்க்கு, கொன்று - (இருமிளைக்)
கொன்று, ஆகும் - (அதனால்) உண்டாவதாகிய, ஆக்கம் -
செல்வமானது, கடை - இழிந்ததாம்.

328. The advantage which might flow from destroying life
in sacrifice, is dishonourable to the wise (who renounced the world),
even although it should be said to be productive of a great good.

க. கொலைவினைய ராகிய மாக்கள் புல்வினையர்
புன்மை தெரிவா ரகத்து.

(பரி - ரா.) எ-து,—கொலைத்தொழிலை உடையராகிய மாங்தர்,
அத் தொழிலின் மீழ்மையை அறியுமெஞ்சுத்த ரஸ்ராயினும், அறிவார்
நெஞ்சுத் துப் புலைத்தொழிலினர், எ-து.

கொலைவினையரொன்றதனுன், வேள்விக்கண் கொலையன்மை
யறிக். புலவினையரொன்றது தொழிலாற் புலையரொன்றவாறு. இம்மைக்கட்
மீழ்மை யெய்துவ ரொன்பதாம்.

(தெ - ப - ரா.)—கொலைவினையர் ஆகிய -
கொலைத்தொழிலை யுடையவராகிய, மாக்கள்-மனிதர்,
(அத்தொழிலினது இழிவை அறியாத
நெஞ்சினராயிருந்தாலும்), புன்மைதெரிவார் அகத்து -
அவ்விழிவை அறிவோரது நெஞ்சில்,
புலைவினையர்-இழிதொழில் ராய்த் தோன்றுவர்.

329. Men who destroy life are base men, in the estimation of
those who know the nature of such meanness.

க. உயிருடம்பி னீக்கியா ரொன்பர் செயிருடம்பித்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

(பி.ா.) எ-ஏ,—நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினையுடையாரை இவர் முத்திரப்பின்கண் உயிர் களை அவை நின்றவுடம்பினின்று நீக்கினாவுடைய சொல்லுவர் விளைவிலோ வுகளை யறிந்தோர், எ-ஆ.

செல்லாவாம்க்கை திவாம்க்கையெனக்கூட்டுதே.

செயிருடம்பினராதல் “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்-துக்கத் தொழுநோ யேழு 148 கசா சு-ம். அதி. நிலையாமை.

பவே” என்பதனாலும் மறிக. மறுகமைக்கண் இவையு மெய்துவ கொன்பதாம்.

இவையிரண்டு பாட்டானுங் கொல்வார்க்கு வருங் தீங்கு கூறப்பட்டது.

அருஞ்சடமைமுதல் கொல்லாமையிறுக்கச்
சொல்லப்பட்ட இவற்

இருள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடக்கும்; அஃதறின்து அடக்கிக்

കൊൻക. സംസ്കാപ്പിൽ പെരുകുമ്.

(தெ-ப-ா.)—செயிருடம்பின் - (பார்க்கக்கூடாத) சோ

ஷுடம்புடனே, செல்லாத்திவாழ்க்கையவர் -
வறுமையோடு கூடிய

இழிதொழில் வாழ்க்கை யுடையவரோ; உயிர் - (இவர் முற்பிறப்

நீக்கியார் - நீக்கினவர், என்பர் - என்று (வினை வினைவகளை அறிந்

தோர்) சொல்லுவார்.

330. (The wise) will say that men of diseased bodies,
who live in

degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

ஞானம்.

21-4-62 இவி அவற்றின்பயனுகிய கூனங்கூறிய தோடக்கினர். கூனமாவது வீடுபயக்குமுணர்வு. அது நிலையாமைமுதல் அவாவறுத்த விருதியாக நான்குதிகாரத்து எடக்கப்பட்டது.

உசம். அதி-நிலையாமை.

அவற்றுள் நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுத வில

வாங்தன்மை. மயங்கியவழிப் பேய்ததேரிற் புனல்போலத் தோன்றி மெய்

யுணர்ந்தவழிக் கயிற்றில்அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை

வேறுபட்டு வருதலாற் கணக்தோறும் பிறங்கிறக்கு மென்பாரும், ஒருவாற்

இருன் வேறுபடுதலும் ஒருவாற்றிருன் வேறுபடாமையும் உடைமையின் நிலை

தலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி

கூறுவார் பலதிறத்தராவர் ; அவர் எல்லார்க்கும் அவற்று நிலையாமை

உடம்பாடாகவின், ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்க்குமியல்

லது பொருள்களிற் பற்றுவிடாதாகவின், இது முன் வைக்கப்பட்டது.

க. நில்லா தவற்றை நிலையின் வென்றுணரும்

புலவற் வாணமை கடை.

(பி-நா.) எ - து, — நிலைபுதல் இலவாகிய பொருள்களை

நிலையுதலு

டையவென்று கருதுகின்ற புல்லிய அறிவினையுடையராதல் துறந்தார்க்

கிடிபு, எ-று.

தோற்றமுடையவற்றைக் கேட்டவென்று கருதும் புல்லறிவால் அவற்

விண்மேற் பற்றுச்செய்தல் பிறவித்துன்பத்திற் கேதுவாகவின், அது

யீடெய்துவார்க் கிழுக்கென்பது இதனாற்கூறப்பட்டது. இனிப் புல்லறி

வாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்திற் கேதுவாகிய

ந.ச-ம். அநி. நிலையாமை.

கச-கூ

149

செல்வத்தின்கண்ணும் அதனையனுபவிக்கும் யாக்ககயின்கண்ணும் ஆகவின், வருகின்ற பாட்டுக்களான் அவற்றது நிலையாமையை விதங்கு கூறுப்.

(தெ - ப - னா.)—நில்லாதவற்றை - நிலையில்லாதவைகளை, நிலையினென்று - நிலையுடையவையென்று, உணரும்-நினைக்கின்ற, புல்லறிவுஆண்மை - அற்புத்தியை யுடையவராயிருக்கை, கடை - (துறந்தார்க்கு) இழிவு.

331. That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

2. கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவினிங் தற்று.

(பி - னா.) எ-து, — ஒருவன் மாட்டுப் பெரியசெல்வம் வருதல் கூத் தாடுதல் செய்கின்ற அரக்கின்கட் காண்போர்குழாம்

வந்தாற்போலும்; அதனால் போகலும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினால் போலும், எ-று.

பெருஞ்செல்வமெனவே, துறக்கச்செல்வமும் அடங்கிறது. போக்கு மென்ற எச்சவும்மையான், வருதலென்பது பெற்றால். அக்குழாங் கூத் தாட்டுக் காரணமாக அரங்கின்கட்ட பங்கிறத்தாற் றுனேவந்து, அக்கார ணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவ னல்விளை காரணமாக அவன்மாட்டுப் பங்கிறத்தாற்றுனே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமென்றதாயிற்று.

(தெ-ப-ா.)—பெருஞ்செல்வம் - (ஒருவனிடத்து) பெரியசெல்வம்வருதல், கூத்தாட்டு-கூத்தாடிதல்செய்கின்ற, அவை- சபையினிடத்தே, குழாத்துஅற்று - (காணபோர்) கூட்டம் ஏ ரு தல்போலும், போக்கும் - (அச்செல்வம்) போகுதலும், அது- அக்கட்டமானது, விலிந்தது அற்று - (அக்கூத்தாட்டு முடிந்தவிடத்து) போகுதல்போலும்.

332. The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

ஈ. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்று
லற்குப வாங்கே செயல்.

(பரி-ா.) எ-று,—வில்லாத இயல்பினையடைத்துச் செல்வம் ; அத ணைப் பெற்றால், அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்றபொழுதே செய்க, எ-று.

அல்க ராவென்பது திரிந்துநின்றது. ஓழுள்வழியல்லது துறங்தாராற் பெறப்படாமையின் அது பெற்றுவென்றும், ஓஃதில்வழி வில்லாமையின் ஆங்கேயென்றுக் கூறினார். அதனால்செய்யப்படும் அறங்களாவன;—பய ரேஞ்காது செய்யுங் டவுட்பூசையும், தானமும்,

முடலாயின. அவை

150. கடு0

ந.ச-ம். அதி. நிலைபாரம்.

கூனவேதுவாய் வீடுபெயத்தவின், அவற்றை அற்குபவென்றும் செய்கவென்

ஹங்காறினார். இவையிரண்டுப ரட்டானும் செல்வசிலையாமை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—செல்வம் - செல்வமானது, அற்கா - நிலை

யாத, இயல்பிற்று - இயல்பையுடையதாகும்; அதுபெற்றால்-அது செல்வத்தைப்பெற்றால், அற்குப - (அதனாலேசெய்யப்படும்) அற ந்களை, ஆங்கே - பெற்றபொழுதே, செயல் - செய்யக்கடவன்.

333. Wealth is perishable ; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

ச. நாளென வொன்றுபோற் காட்டி யுமிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

(பரி-ஸா.) எ-து,—நாளென்று அறுக்கப்படுவதொரு கால வரையதற
போலத் தன்னைக் காட்டி ஈர்த்த செல்கின்ற வாளினது வாயது உயிர்,
அஃதுணர்வாகாப் பெறின், எ-து.

காலமென்னும் அருவப்பொருள் உலகியல் நடாத்ததற்பொருட்டு ஆதித்
தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது
தானாகக் கூறுபடாமையின் நாளென வொன்றுபோலென்றும், அது
தன்னை வாளென்று உணர்மாட்டாதார் நமக்குப் பொழுது போகாவின்ற
தென்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் காட்டியென்றும், இடை
விடாது ஈர்தலான் வாளின் வாயதென்றும், அஃதிர்கின்றமையை உணர்
வார் அரியராகவின் உணர்வார்ப்பெறி னென்றுங் கூறினார். உயிரொன்னுஞ்
சாதியொருமைப்பெயர் ஈந்டு உடம்பின்மே னின்றது, ஈரப்பவேது
அதுவேயாகவின். வாளென்பது ஆகுபெயர். இனி இதனை நாளென்ப
தொரு பொருள்போலத் தோண்மி உயிரை யீர்வதொரு வாளாமென்
றுதாப்பாருமூளர் : எனவென்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும்,
ஒன்றுபோற்காட்டி யென்பதற்கு ஓர் பொருட்சிறப் பின்மையானும், அது
வென்பது குற்றிய லுகர மன்மையானும், அஃதுகாயன்மை யறிக.

(தெ-ப-ஸா.)—உயிர் - உயிரானது, நாள்ளன - நாளென்று
அளவுசெய்யப்படுவதாகிய, ஒன்றுபோல்-ஒருகாலவளவு போல்,
காட்டி - (தன்னைக்) காட்டி, சரும் - அறுத்துச் செல்லு கின்ற,
வாளது-வாளினது வாயினிடத்தது, உணர்வார்ப்பெறின்-(அது)
அறிவாகாப்பெறின்.

334. Time, which shows itself (to the ignorant) as if it were something (real), is in the estimation of the wise (only) a saw which cuts down life.

ஞ. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

(பரி-ஸா.) எ-து,—உரையாடாவண்ணம் நாவையடக்கி விக்குள் எழு
வதற்குமுன்னே வீட்டிற்கேதுவாகிய அறம் விளாந்து செய்யப்படும், எ-து.

மேறேக்கிவருதல் ஒருதலையாகலானும், வந்துழிச் செய்தலேயன்றிச்

சொல்லவு மாகாமையானும் வாராமுணைன்றும், அதுதான் இன்னபொ

நச-ம. அநி. நிலையாமை.

கஞ்ச

157

பூத வருமென்பது இன்மையின் மேற்சென்றென்றுங் கூறினார். மேற்சே தல - மன்றதல். நல்வினை செய்யுமாற்றின்மேல் வைத்து நிலைபாமை கூறியவாறு.

(தெ-ப-ஶா.)—நாச்செற்று
(பேசாதிருக்கும்படி) நாவை அடக்கி, விக்குள் - விக்கலானது, மேல்வாராமுன் - எழுவதற்கு முன்னே, நல்வினை - (மோக்ஷத்துக்கு ஏதுவாகிய) அறமா னது, மேற்சென்று - விளங்கு, செய்யப்படும்-செய்யத்தகும்.

335. Let virtuous deeds be done quickly, before the hiccup comes, making the tongue silent.

கூ. நெருந ஹள்ளென்றுவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வூலகு.

(பி-ஶா.) எ-ஶு,-ஒருவன் நெருநஹள்ளையினான் அவனே இன்றில்லை யாயினுளைன்று சொல்லும் நிலையாமை மிகுதியுடைத்து இவ்வுலகம், எ-று.

ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி வின் நன. அவை பெண்பாற்கும் உளவையினும், சிறப்புப்பற்றி

ஆண்பாலையே கூறினார். இங்கிலையாமையே உலகின் மிக்கதென்பதாம்.
(தெ-ப-ா.)—இவ்வுலகு-இந்த வுலகமானது, ஒருவன்—, நெருங்கல்-நேற்று, உள்ள-உள்ளுயினுன் [பிறந்தவ ஜென்றபடி] ;

இன்று - (அவனே) இன்றைக்கு, இல்லை - இலனுயினுன் [இறந்தா ஜென்றபடி] , என்னும் பெருமை - என்று சொல்லும் (நிலையாமையின்) மிகுதியை, உடைத்து-உடையதாயிருக்கின்றது.

336. This world possesses the greatness that one who yesterday was is not to-day.

எ. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

(பி-ா.) எ-து,—ஒருபொழுதனவும் தம்முடம்பும் உயிரும் இயைங் திருத்தலைத் தெளியமாட்டார் , மாட்டாதுவைத்தும், கோடியளவுமன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையாகிறபர் அறிவிலாதார், எ-து.

இழிவசிறப்பும்மையாற் பொழுதென்பது ஈண்டுக் கணத்தின்மே விண்றது. காரணமாகிய வினையினாலே வாழ்தற்கும் அளவாகவின், அஃப் தறியப்படாத தாயிற்று. பலவாய நினைவுகளாவன பொறிகளான் நுகரப் படும் இன்பங்கள் தமக்குரியவாமாறும், அதற்குப் பொருள் துணைக்காரணமாறும், அது தம்முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாழுயலு மாறும், அவற்றிற்கு வருமிடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர்சொன்னாமற் காக்கு மாறும், அதனால் நட்டாகா யாக்குமாறும், நள்ளாகா யழிக்குமாறும், தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் கருதுப ஜென்பதலை அஃபி கணப் பன்மைப்பெயராக்கி உடைப்பாருமூளர்.

(தெ - ப - ளா.)—ஓருபொழுதும் - (அறிவில்லாதவர்) ஒரு பொழுதளவும், வாழ்வது - தம்முடம்பும் உயிரும்கூடி யிருக்கை யை, அறியார் - அறியமாட்டார், (மாட்டாதிருங்கும்) கோடியும் அல்ல - கோடியளவுமன்றி, பல - (அதனிலும்) பலவாகிய நினைவுகளை, கருதுப - நினையாகிற்பர்.

337. Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.

அ. குடம்பை தனித்தொழியப் புட்பறங் தற்றே யுடம்பொ இயிரிடை கட்பு.

(பரி-ளா.) எ-து,—முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனு விருங்க புன்னுப் பருவம் வங்குதியிப் பறந்தபோய நன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கு முன்தாய நட்பு, எ-து.

தனித்தொழிய வென்றதனான், முன் தனியாகை பெற்றாலும், அஃதா வது கருவுந்தாலும் ஒன்றூப்பயிறந்து வேறாக்குவையும் அதற்கு ஆதாரமாய் கிறதற; அதனால் அஃது உடம்பிற் குவையையாயிற்று; அதனுன் வேற் றுமையின்றிசின்றே பின் புகாமற்போகவின், புன் உயிர்க்குவையையாயிற்று. முட்டையுட்பிறப்பன பிறவழுளவேலும், புன்னையே கூறினார், பறந்தபோத நற்கருமிலான் உயிரோ டொப்புகை யெய்துவது அதுவேயாகவின். கட்பென்றது ஈண்டுக் குறிப்புமொழியாய் கட்பின்றிப்போத ஹணர்த்திசின் நது. சேதனமாய் அருவாய் கித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அசித்தமாய உடம்பும் தம்முன் மாருசலின், வினைவயத்தாற் கூடியதல் வது கட்பிலவென்ப தறிக. இனிக்குடம்பை யென்பதற்குக் கூடென்று உதாப்பாருமுனர் : அது புன்னுடன்தேளன்றுமையானும், அதன்கண் அது மீண்டு புகுதலுடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை பறிக.

(தெ - ப - ளா.)—உடம்போடு - உடம்புடனே, உயிரிடை - உயிருக்கு உண்டாகிப, கட்பு - சினேகமானது, குடம்பை-(முன் னே தனியாதிருங்க)முட்டை யரனது, தனித்து ஒழிய - தனித் ஸ்டை.

அுக்கடக்க, புவா-அத்திரைமுந்) பறவை, பறந்ததுஅழறு - (பறு
வம்வங்கவிடத்து) டறந்துபோங் தன்மையை யுடையதாகும்.

338. The love of the soul to the body is like (the love of) a bird
to its egg which it flies away from and leaves empty.

க. உறங்குவது போலுஞ் சாக்கா உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

(பரி-ஹ.) எ-த, -ஒருவஜுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருத
லோ டொக்கும்; அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோ
டொக்கும், எ-று.

உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்டு இயல்பாய்க் கடிதின் மாறி
மாறி வருகின்றபோலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின்

ந. ஆரூ-ம். அதி. துறவு.

கடுகூ 153

மாறிமாறி வருமென்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு
அறி

வித்தற்குப் பிறப்பும் உடன்கூறப்பட்டது.

(தெ-ப-ஹ.) —சாக்காடு - (ஒருவனுக்கு) மரணம்
வருதல்,

உறங்குவது போலும் - தூக்கம் வருதல்போலும்; பிறப்பு -
(அத்

ன்னின்னே) பிறப்புவருதல், உறங்கி விழிப்பதுபோலும் -
தூங்கி

விழித்தல் வருதல்போலும்.

339. Death is like sleep; birth is like awaking from it.

கா. புக்கி வமைந்தின்று கொல்லோ வடம்பினுட்
உச்சி விருந்த வழிர்க்கு.

(பரி-ா) எ-து,-வாதமுதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒது

க்கிருங்டே போக்த உயிர்க்கு எஞ்ஜான்றும் இருப்பதோரில் இதுகாறும்

அமைந்ததில்லை போலும், எ-து.

அங்நோய்கள் இருக்க அமைந்த சூன்று இருந்தும், வெகுண்டாரான்

ஆ போயும், ஒருடம்பினும் நிலைபெறுது வருதலால், துச்சிலிருந்தவென்றார். . பின் புறப்படாது புக்கேவிடுமில் அமைந்ததாயின், பிறர் இற்களுள் ஒதுக்கி

ரா தென்பதாம்; ஆகவே, உயிரோடு கூடிஸிற்பதோ ரூடம்பும் இல்லையென்

பது பெறப்பட்டது. இவை யேழுபாட்டானும், முறையே யாக்கக்கட்டு

வகாந்த நாள் கழிக்கின்றவாறும், கழிந்தால் உளதாம் நிலைமையும், அவை

ஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்குமென்

பது தெளியப்படாமையும், உயிர் நீங்கியவழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு

இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மை

யுமென்று, இவ்வாற்றால் யாக்கக நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.

(தெ - ப - ரா.) - உடம்பினுள் -

(வாதமுதலானவைகளது வீடுகளாகிய) உடம்புகளுள், துச்சில் இருந்த - ஒதுக்குக்குடி யிருந்து வந்த, உயிர்க்கு - உயிர்களுக்கு, புக்கில் - என்றைக்கும்

இருப்பதாகிய ஒருவீடானது, அமைந்ததுஇன்றுகொல் -
(இது

வரையில்) அமைந்ததில்லைபோலும்.

340. It seems as if the soul, which takes a temporary shelter in
a body, had not attained a home.

ஏ. ரு. - ம். அதி - துறவு.

அஃதாவதுபுறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய
யாக்ககயின்

கண்ணும் உளதாய பற்றினே, அவற்றது நிலையாமை நோக்கி,
விடுதல். - அதி

கார முறைமையும் இதனாலே விளங்கும்.

க. யாதனின் யாதனி ஸீங்கியா கேத
லதனி நதனி விலன்.

(பி - ஃா.) எ-து, - ஒருவன் யாதொருபொருளின்
யாதொருபொரு

லின் ஸீங்கினுன் அவன் அப்பொருளால் அப்பொருளால்
துன்பமெய்துதல்
இலன், எ-று.

அடிக்குள் பன்மை குறித்து விட்டார்கள். நிங்குதல் - துறத்தல். ஈண்டேத் தன்பமென்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழந்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் தன்பங்களையுமாம். எல்லாப்பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரோவான்றுக் விடினும் அவற்றுள் வருங் துன்பம் இல அமென்பது கருத்து.

(தெ-ப-ரா.)—யாதனின்யாதனின் - (ஒருவன்) யாதொரு பொருளின்யாதொருபொருளின், நீங்கியான்-நீங்கினான், அதனின் அதனின்-(அவன்) அப்பொருளினாலே அப்பொருளினாலே, கோதல் - துன்பம் அனுபவித்தலே, இலன் - உடையவனுகான்.

341. Whatever thing a man has renounced, by that thing, he cannot suffer pain.

2. வேண்டி நுண்டாகத் துறக்க துறங்கபி வேண்டியற் பால பல.

(பரி-ஈ.) எ-து,—எல்லாப்பொருள்களையுக் குறங்கலால் ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல; அவ்வின்பங்களை வேண்டின், அவற்றைக் காலம் பெறத் துறக்க, எ-து.

அவ்வின்பங்களாவன—அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெப்பகள் அலீயாது நிற்றலானும், அவை நன்னெறிக்கட்சேறலானும் வருவன். இனமைக்கண்துறக்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகவின், உண்டாகத் துறக்கவென்றார். இன்பங்களென்பதும் காலமென்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண்துன்பங்கள் இவ்வாதலேயன்றி இன்பங்கள் உள்வாதலும் உண்டென்பதாம்.

(தெ-ப-ரா.)—துறங்கபின் - (எல்லாப்பொருள்களையும்) துறங்கபின், ஈண்டி - (ஒருவனுக்கு) இப்பிறப்பிலே, இயற்பால-உண்டாகும் முறைமையையுடைய இன்பங்கள், பல - பலவாம், வேண்டின் - (அவ்வின்பங்களை) வேண்டினால், உண்டாக-(காலம்)

உண்டாக, துறக்க - (அப்பொருள்களைத்) துறக்கக்கூடவன்.

342. After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time, abandon (the world).

ஈ. அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு.

(பரி - னா.) எ-து,—வீடெய்தவார்க்குச் செவி முதலிய ஜம்பொறி கட்கு உரியவாய ஒசை முதலிய ஜம்புலன்களையுக் கெடுத்தல்வேண்டும்; கெடுக்குங்கால், அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் புடைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல்வேண்டும், எ-று.

புலமென்றதுவற்றை கூகர்தலே. அது மனத்தைத் துன்பத்தானும் பாலத்தானும் அன்றி வாராத பொருள்கண்மேல் அல்லது வீட்டு நெறியா

ஈ. ரு-ம். அதி. துறவு.

கஞ்சி

பார்ட்

இய போகஞானங்களிற் செலுத்தாமையின், அதனை அடல்வேண்டுமென்

றும், அஃது அப்பொருள்கண்மேற்செல்லின் அந்துகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், வேண்டியவெல்லா மொ

ருங்கு விடல்வேண்டு மென்றுங் கூறினார்.

(தெ - ப - னா.)—ஜங்கன் - (முத்தியை அடைவோர்க்கு)

செவி முதலாகிய ஜம்பொறிகளுக்குரிய, புலத்தை - ஒசை முத

லாகிய

ஐம்புலன்களையும்,

அடல்வேண்டும்-கெதுதல்வேண்டும், வேண்டிய எல்லாம் -
(கெடுக்கும்போது) அப்புலன்களை அனுப

வித்தற்பொருட்டுத்) தாம்படைத்த பொருள்களையெல்லாம்,
ஒரு நகு - ஒருமிக்க, விடல்வேண்டும் - விட்டுவிடல்வேண்டும்.

343. Let the five senses be destroyed; and at the same time,
let every thing be abandoned that (the ascetic) has (formerly) desired.

**ச. இயல்பாகு நோன்பிற்கொன் நின்மை யுடைமை
மயலரகு மற்றும் பெயர்த்து.**

(பரி-ஈ.) எ-து,—பற்றப்படுவ தொரு பொருளும் இல்லாமை
தவஞ் செய்வார்க்கு இயல்பாம்; அஃதன்றி, ஒன்றுமினும் உடைமை
அத்தவத்தை ப்போக்குதலான், மீண்டும் மயங்குதற்கேதவாம், எ-று.

இழிவுசிறப்பும்மை விகாரத்தாற்றிருக்கது. நோன்பென்பதூஉம்,
மய லென்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்துநின்றது.
நோன் பைப் பெயர்த்தலானென் வேற்றுமைப்படுத்திக் கூட்டுக.
எல்லாப் பொருள்களையும் விட்டு ஒருபொருளை விடாதவழியும், அது
சார்பாக விட்டன வெல்லாம் மீண்டுவந்து தவத்திற் கிடையீடாய்
மனக்கலக்கஞ் செய்ய மென்பது கருத்து. இவை நான்குபாட்டானும்
எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.) —நோன்பிற்கு-த வஞ்செய்வே ரக்கு ,
ஒன்று(பற்றப்படுவது) ஒருபொருளும், இன்மை -
இல்லாதிருக்கை, இயல்பு ஆகும் - இயல்பாம்; உடைமை -
(ஒன்றுமினும்) உடை மை, பெயர்த்து - (அத்தவத்தைப்)
போக்குதலால், மற்றும் - மறுபடியும், மயல் ஆகும் -
மயக்கத்துக்கு ஏதுவாகும்.

344. To be altogether destitute is the proper condition of
those who perform austerities; if they possess anything, it will change
(their resolution) and bring them back to their confused state.

கு. மற்றுங் தொடர்ப்பா டெவன்கோல் பிறப்பறுக்க
அற்றார்க் குடம்பு மிகை.

(பரி - ளா.) எ-து,- பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு
அதற்குக்

கருவியாகிய உடம்பும் மிகையாம்; ஆனாலே, அதற்கு மேலே
இயைபில்லன வஞ்சில தொடர்ப்பாடு உளவாகல் என்னும், எ-து.

உடம்பென்ற பொதுமையான், உருவுடம்பும், அருவுடம்புக்
கொள் எப்படும். அவற்றுள், அருவுடம்பாவதுபத்துவகை
இந்திரியவணர்வோடும்

ஐவகை வாயுக்களோடும் காமவிளை விளைகளோடுக் கூடிய மனம்; இது தன்னுடம் பெனவும்படும். இதன்கட்பற்று நிலையாகமை உணர்ந்த தனியான் விடாமையின், விடுதற் குபாயம் முன்னர்க்கூறுப். இவ்வுடம்புகளால் தன்பம் இடையறைத் வருதலை உணர்ந்த, இவற்றுள் ஆய கட்டின் இறைப் பொழுதும் பொருது வீட்டின் கண்ணே விரைதலின், உடம்புமிகை யென்றுர். இன்பதுன்பங்களான் உயிரோடு ஒந்துமையெய்துதலின், இவ்வுடம்புகளும் யானெனப்படும். இதனால் அகப்பற்றவிடுதல் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பிறப்பு அறுக்கல் உற்றூர்க்கு - பிறவியை நீக்குமுயற்சியை மேற்கொண்டவருக்கு, உடம்பும் - (அதற்கு உதவியாகிய) உடம்பும், மிகை-அதிகமாம்; (ஆனால்), மற்றும்-அதற்குமேலும், தொடர்ப்பாடு - (சம்பந்தமில்லாதவையுஞ் சில பொருள்கள்) பற்றப்படுதல், எவன் - என்னாகும்.

345. What means the addition of other things to those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

சு. யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானேர்க் குயர்ந்த வுலகம் புகும்.

(பரி - கா.) எ-து,—தான்லாத உடம்பை யானென்றும் தன்னே டியைபில்லாத பொருளை எனதென்றுங் கருதி, அவற்றின்கட்ட பற்றுச்செய் தற் கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுக்கத்தை யெய்தும், எ-து.

மயக்கம்-அறியாகம். அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயிற்சியானும், அவை யானெனது அன்றை தெளிந்து, அவற்றின்கட்பற்றை விடுதல். சிறப்பும்கை விகாரத்தாற் கெடுக்கது. இதனால் இவ்விருவகைப்பற்றினையும் விட்டார்க்கே வீடுளதென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—யான்எனதுஎன்னும் - (தான்லாதவுடம்

பை) யானென்றும் (தன்னேடு சம்பந்தமில்லாத பொருளை) என தென்றும் விணைத்து அவைகளிலே பற்றுச்செய்தற்கு ஏதுவாகிய, செருக்கு - மயக்கத்தை, அறுப்பான்-கெடுப்பவன், வானேர்க்கு-தேவர்க்கும், உயர்க்கு - அடைதற்கரிதாகிய, உலகம் ~ முத்தியில கத்தில், புகும் - செல்லுவான்.

346. He who destroys the pride which says "I," "mine," will enter a world which is difficult even to the Gods to attain.

எ. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

(பரி-ஈ.) எ-து,-இருவகைப்பற்றினையும் இறுகப் பற்றி விடாதா
காப் பிரவித் துன்பங்கள் இறுகப் பற்றி விடா, எ-ஆ.

நடு-ம். அதி. துறவு.

க

குள 157

இறுகப்பற்றுதல் - காதல்கூர்தல்.
விடாதவர்க்கென்பதுவேற்றுமை மயக்கம். இதனால் இவை விடாதார்க்கு
வீடில்லையென்பது கூறப்பட்டது.

(தெ- ப - ஈ.)—பற்றினை - (இருவகைப்)
பற்றுக்களையும், பற்றி - இறுகப்பற்றி, விடாதவர்க்கு -
விடாதவா, இடும்பை கள்-துன்பங்கள், பற்றி - இறுகப்பற்றி,
விடா-விட்டு நீங்காவாம்.

347. Sorrows will never let go their hold of those who give not
up their hold of desire.

அ. தலைப்பட்டார் தீர்த் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.

(பரி-ஞா.) எ-து, —முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; அங் கணக் குறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுடப்பட்டார், எ-து.

முற்றத்துறத்தலாவது பொருள்கணையும், இருவகை உடம்பினையும் உவர்த்துப்பற்றற விடுதல். அங்கைங் துறவாமையாவதுஅவற்றுள் யாதா ஆமோன்றின்கட்ட சிறிதாயினும் பற்றுச்செய்தல். துணிவெபற்றித் தலைப் பட்டாளான்றும், பொய்க்கெந்திகண்டே பிறப்புவல்லை எகப்படுதலின், மய கூகியென்றும் கூறினார்.

(தெ-ப-ரை) - தீர்த்துறங்கார் - முடுதுந்துறங்கவர், தலைப் பட்டார் - (முத்தியை) அடைந்தவராவார், மற்றையவர் - அப் படித் துறவாதவர், மயங்கி-மருண்டு, வலைப் பட்டார் - (மிறப்பாகிய) வலையில் அகப்பட்டவராவார்.

348. Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

கூ. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று விலையாமை காணப் படும்.

(பரி - ஈ.) எ - து, - ஒருவன் இருவகைப்பற்றும் அற்றபொழுதே, அப்பற்றுத்தி அவன்பிறப்பையறுக்கும்; அவையறுதபொழுது அவற்றுத் திறங்கிறான்துவருகின்ற நிலையாகமை காணப்படும், எ - து.

காரணமற்றபொழுதே காரியமும் அற்றதா முறைமைபற்றி, பற்றற்ற கண்ணே யென்றார்; “அற்றது பற்றெனி வற்றது வீடு” என்பதூலம் அது பற்றிவந்தது. இவை யிரண்டுபாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப் பட்டன.

(தெ-ப-ா.)—பற்று அற்ற கண்ணே - (ஒருவன் இருவகைப்) பற்றுக்களையும் அற்றபொழுதே, பிறப்பு - (அப்பற்றறுகியானது அவனது) பிறவியை, அறுக்கும் - ஒழிக்கும், மற்று - அவை அரூதபொழுது, நிலையாமை - (அவற்றுற்பிறங்கும் இறங் தும் வருகிற) நிலையாமையானது, காணப்படும் - அறியப்படும்.

349. At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

க0. பற்றுக பற்றற்றுன் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(பி-கா.) எ-து,— எல்லாப்பொருளையும் பற்றினின்றே பற்றற்ற இதற
வன் ஓதிய வீட்டுக்கெறியை இதுவே நன்னெறியென்று மனத்துக்கொள்க;
கோண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தாற்செய்க, விடாது வந்த பற்
றவிடுதற்கு, எ-இ-

கடவுள் வாழ்த்தித் கேற்ப ஈண்டும் பொதுவகையாற் பற்றற்றுவென்
ஞர். பற்றற்றுன் பற்றென்புமி ஆரூவது செய்யுட்கிழமைக்கண் வந்தது.
ஆண்டுப் பற்றென்றது பற்றப்படுவதனை. அதன்கண் உபாயமென்றது தியா
ன்சமாதிகளை. விடாதுவங்த பற்றென்றது அநாதியாய்வரும் உடம்பிற்பற்
றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—பற்று—(விடாதுவங்த) பற்று, விடற்கு—
விடுதற்கு, பற்றுஅற்றுன்—(எல்லாப்பொருளையும் பற்றினின்றே)
பற்றற்ற கடவுளாற் சொல்லப்பட்ட, பற்றினை— முத்தி கெறி
யை, பற்றுக—(இஃஃதே நன்னெறியென்று) மனத்துட்கொள்ளக்
கடவர், அப்பற்றை—அதனிடத் துபாயத்தை, பற்றுக—மனத்
தாற் செய்யக்கடவர்.

350. Desire the desire of him who is without desire; in order to renounce desire, desire that desire.

ஈசு-ம். அதி—மெய்யுணர்தல்.

அஃதாவது பிறப்பு வீழ்களையும், அவற்றின் காரணங்களையும், விபரீத
ஐயங்களான் அன்றி உண்மையா இனர்தல். இதனை வடறாலார் தத்துவ

ராணுமென்ப. இதுவும் பற்றித்தன் பற்றினைப் பற்றியவழி உள்தாவதாக வின், அக்காரணவொற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.

க. பொருள்ளல் வற்றைப் பொருளென் உணரு மருளரனு மாணுப் பிறப்பு.

(பரி - னா.) எ-து, — மெய்ப்பொருள்லவற்றை மெய்ப்பொருளென் உணரும் விபரிதவணர்வானே உள்தாம் இன்பமில்லாத பிறப்பு, எ-து.

அவ்விபரிதவணர்வாவது மறுபிறப்பும், இருவினைப்பயனும், கடவுளும் இல்லையெனவும், மற்றும் இத்தன்மையவுஞ்சொல்லும் மயக்கதுால் வழக்கு களை மெய்ந்தால் வழக்கெனத்துணிதல்: குற்றியை மகனென்றும், இப்பியை வள்ளியென்றும், இவ்வாறே ஒன்றைப்பிறதொன்றுக்கத்துணிதலும் அது. மருள், மயக்கம், விபரிதவணர்வு, அவிச்சையென்பன ஒருபொருட்களால். ரெகர், விலங்கு, மக்கள், தேவோன்னும் கால்வகைப் பிறப்பினு மூள்ளது,

ஈசு-ம். அதி. மெய்யுணர்தல்.

கருகை १५७ துன்பமேயாகவின், மாணுப்பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென் பதாலும், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதாகும் கூறப்பட்டன.

(தெ - ப -
னா.)—பொருள்அல்லவற்றை-மெய்ப்பொருள்களல்லாதவைகளை, பொருள்என்று -
மெய்ப்பொருள்களென்று, உணரும் - அறிகின்ற,
மருளான்-விபரிதஞானத்தினால், மாணுப் பிறப்பு -
மாட்சிமைப்படாதபிறவி [இன்பமில்லாத பிறவியென்ற படி], ஆம் - உண்டாகும்.

351. Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.

2. இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசது காட்சி யவர்க்கு.

(பரி-ா.) எ-து,—அவிச்சையினீங்கி மெய்யுணர்வினை
உடையராயி ஞர்க்கு அம்மெய்யுனர்வு பிறப்பினைக்கி வீட்டினை
கொடுக்கும், எ-று.

இருள் - நரகம், அஃது ஆகுபெயராய்க்
காரணத்தின்மேனின்றது நீங்கியெனத் தொடைநோக்கி
மெலிந்துங்கின்றது; நீங்கவென்பதன் திரி பெணினும் அமையும்.
மருணீங்கியென்றும் விளையெச்சம் காட்சியவளோன் அங்
குறிப்புவினைப்பெயர் கொண்டது. மாசதுகாட்சியென்றது கேவல
வனர்வினை. இதனால் வீடாவது நிரதிசய இன்பமென்பதாலும்,
அதற்கு நிமித்தகாரணம் கேவலப்பொருளென்பதாலும் கூறப்பட்டன.

(தெ - ப - ா.)—மருள் நீங்கி - அவ்விபரீத
ஞானத்திலிருந்து நீங்கி, மாச அறு - குற்றமற்ற,
காட்சியவர்க்கு - மெய்யறி வையுடையவராயினவர்க்கு,
(அம்மெய்யறிவானது) இருள்-பிற வியை, நீங்கி -
நீங்கச்செய்து, இன்பம் - முத்தியை, பயக்கும்- கொடுக்கும்.

352. A clear, undimmed vision of things will deliver its
possessors from the darkness of future births, and confer the felicity (of
heaven).

ஈ. ஜைத்தி நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

(பரி-ா.) எ-து,—ஜைத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு
எய்தி நின்ற நிலவுலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம்
நணித்தாத வுடைத்து, எ-று.

ஜைமாவது - பலதலையாயவனர்வு. அஃதாவதுமறுபிறப்பும்,
இருவி ஜீப் பயனும், கடவுளும் உளவோ இலவோவென
ஒன்றிற்றுணிவு பிறவாது நிற்றல்; பேய்தேரோ புன்லோ கயிரே
அரவோவெனத் துணி யாது நிற்பதும் அது. ஒருவாற்றும் பிறர்மதங்

களைந்து தம்மதங்கிருத்தல் எல்லாச் சமயநால்கட்கும் இயல்பாகவின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஜூயத்தினை யோகழுதிர்ச்சியுடையார் தம் மனுபவத்தாளீக்கி மெய்யுணர்வாராகவின், அவரா ஜூயத்தினீங்கித்தெளிந்

1/10 கூலோ

உசூ-ம். அதி. மெய்யுணர்தல்.

தாளான்றும், அவர்க்கு அவ்வனுபவ ஏனர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியலுணர்வு தூர்க்குவருமாகவின், அதனைப் பயன்மேலிட்டு வையத் தின் வானங்களியதுடைத்தென்றுக் கூறினார்; கூறவே, ஜூயவுணர்வும் பிறப் பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஜூயத்தின்நீங்கி - சங்தேகத்திலிருந்து நீங்கி, தெளிந்தார்க்கு - மெய்ப்பொருளை உணர்ந்தவர்க்கு, வையத்தின்- (அடைந்துங்கின்ற) நிலவுலகத்தினும், வானம் - (அடையக் கடவதாகிய) வீட்டுலகம், நணியது - அடைந்ததாதலை, உடைத்து- உடையதாம்.

353. Heaven is nearer than earth to those men of purified minds who are freed from doubt.

ச. ஜூயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

(பரி-ா.) எ-து,—செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டாள் ஜூக் தாரகியவுணர்வு அவற்றைவிட்டுத் தம்வயத்ததாய வழியும், அதனாற் பயனில் கூயேயாம் மெய்யினை யுணர்தலில்லாதார்க்கு, எ-து.

ஜூக்தாகியவுணர்வு மனம் அஃபெதய்தலாவது மடங்கி ஒருதலைப்பட் தேத் தாரகைக்கண் நிற்றல். அங்கங்கின்றவழியும் வீடு பயவாகமயின், பய மின்றென்றார். சிறப்பும்மை எய்துதற்கருமை விளக்கின்றது. இவையிரண்டுபாட்டானும் மெய்யுணர் வடையார்க்கே வீடுள்ளதென மெய்யுணர் வின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யை

அறித வில்லாதவர்க்கு, ஐந்து உணர்வு - (இசை ஊறு ஓளி சுவை நாற்றம் இவ்வைந்து புலன்களிலும் செல்லுதலால்) ஐந்தாகிய உணர்வு, எம்தியக்கண்ணும் - (அப்புலன்களைவிட்டுத்) தமக்கு வசப்பட்டவிடத்தும், பயன் - (அதனாலே) பிரயோசனம், இன்று-இல்லை.

354. Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.

ஞ. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருன் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(பரி-ஈ.) எ-து,-யாதொருபொருள் யாதோரியல்பிற்கும்த் தோன் றினும் அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின்கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது, எ-ஆ.

பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்ப ஜீகளைக் கழித்து, ஸின்றவுண்மையைபக் காண்பதென்றவாறுயிற்று. அஃ தாவது—கோச்சேரமான் யாளைக்கட்சேஎம் மாந்தரஞ்சொலிரும்பொறை

நகூ-ம். அதி. மெய்யுணர்சல்.

நகூக

6

என்றவழி அரசனென்பதோர் சாதியும், சேரமாணென்பதொரு குடியும், வேழநோக்கினையுடையாணென்பதோர் வழியும், சேயென்பதோரியற்பெய ரும், மாந்தரஞ்சொலிரும்பொறையென்பதோர் சிறப்புப்பெயரும், ஒரு பொருளின்கட்ட கற்பஜீயாகவின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரிருகிய தத்துவங்களின் தொகுதியெனவனர்ந்து, அவற்றை நிலமுதலாகத்தத்தங் காரணங்களுள் ஒடுக்கிக்கொண்டுசென்றுத்

காரணகாரியங்கள் இரண்டு மின்றி மூடிவாய் நிற்பதனை யுணர்தலாம். எப்பொருளென்ற பொதுமை யான் இயக்குதினையும் விலைத்தினையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வா சேயுணரப்படும். இதனால் மெய்யுணர்வினது இலக்கணங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—எப்பொருள் - யாதொருபொருள், எத்தன் மைத்துஆயினும் - யாதோ ரியல்புடையதாய்த் தோன்றினும், (அத்தோன்றிய விதத்தைக் கண்டு விடாமல்), அப்பொருள் - (தோன்றிய) அப்பொருளிடத்திருந்தும், மெய்ப்பொருள் - மெய் யாகிய பொருளை, காண்பது - அறிவது, அறிவு-மெய்யறிவாம்.

355. (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

சு. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்புவெர் மற்றீண்டு வாரா நெறி.

(பரி-ா.) எ-து,—இம்மக்கட் பிறப்பின்கண்ணே உபதேசமொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை யுணர்ந் தவர் மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியையெய்துவர், எ-று.

கற்றென்றதனால் பலர்பக்கவினும் பலகாறும் பயிறலும், ஈண்டென் ரதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கருமையும் பெற் றும். ஈண்டுவாராநெறி வீட்டுநெறி: வீட்டிற்கு நிமித்தகாரணமாய் முதற் பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று:—அவை கேள்வி, விமரிசம், பாவ ஹெயன்பன். அவற்றுள்கேள்வி இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.) — ஈண்டு - இம்மையிலே, கற்று - (உபதேசத் தை ஞானசாரியரிடத்தே) கேட்டு, மெய்ப்பொருள் - (அதனால்) உண்மைப்பொருளை, கண்டார் - உணர்ந்தவர், மற்று ஈண்டுதிரும்பி இப்பிறப்பினிடத்து, வாராநெறி - வாராதவழியை, தலைப்புவெர் - அடைவார்.

356. They, who in this birth have learned to know the true being, enter the road which returns not into this world.

எ. ஓர்த்துள்ள மூள்ள துணரி ஞாக்ஷலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

(பரி-ஈ.) எ-து,—அங்கனக்கேட்ட உபதேசமொழிப்பொருளை
ஒரு வனுள்ளம் அளவுவகளானும் போருங்குமாற்றுனுக் தெளிய
ஆராய்ந்து, அதனால் முதற்பொருளையுணருமாயின் அவனுக்கு மாறிப்
பிறப்புள்தாக நினைக்கவேண்டா, எ-து.

ஒருதலையாவோர்த்தென இயையும். அளவைகளும் பொருந்துமாறும் மேலே உரைத்தாம். இதனால் விமரிசங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—உள்ளம் - (அப்படிகேட்கப்பட்ட உபதேசப்பொருளை ஒருவனது) உள்ளமானது, ஒருதலைஆக - நிச்சயப்பட, ஓர்து - (பிரமாணங்களாலும் யுத்தியினாலும்) ஆராய்ந்து, உள்ளது - (அதனால்) முதற்பொருளை, உணரின் - அறியுமாயின், பிறப்பு - (அவனுக்குப்) பிறவியுள்ளதாக, பேர்த்து - மாறி, உள்ளவேண்டா - நினைக்கவேண்டுவதில்லை.

357. Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught), has known the true being.

அ. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பெரருள் காண்ப தறிவு.

(பரி-ளா.) எ-து,—பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட வீட்டிற்கு நிமித்தகாரணமாய செல்வியபொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது, எ-து.

பிறப்பென்னும் பேதைமையெனவும், சிறப்பென்னுஞ் செம்பெருளெனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவுகைக்குற்றங்களுள் அவிச்சை ஏனையான்கிற்குங் காரணமாத மூடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப்பொருளினுஞ் சிறந்ததாகலான், வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடுகளின் மையின் சித்தமாய், கோண்மையாற் றன்னையொன்றுங் கலத்தவின்மையின் அய்தாய்த், தானெல்லாவற்றையுங் கலக்கு சிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதல்கைமத்தாதல்பற்றி, அதனைச் செம்பொறுளென்றார். மேல் மெய்ப்பொருளெனவும், உள்ளதெனவுங், கூறியதூங்ம் இதுபற்றியெனவுணர்க. அதனைக் காண்கையாவது, உயிர் தன்னவிச்சை கெட்டு அதனேடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல். இதனைச் சமாதியெனவுஞ் சுக்கிலத்தியானமெனவுங்கூறுப. உயிர் உடம்பினீங்குங்காலத்து அதனால் யாகொன்று பாவிக்கப்பட்டது. அஃது அதுவாய்க் கோன்று

மென்பது எல்லா ஆகமங்கட்குக்தனிபாகலின், வீடெய்துவார்க்கு அக்கா லத்துப் பிறப்பிற்கேதுவாய் பாவகை கெடுதற்பொருட்டுக் கேவலப்பொ ருளையே பாவிந்தல்வேண்டுதலான், அதனை முன்னே பயிற்சாய் இதனின் மிக்கவுபாயமில்லையென்பதற்கு, இதனாற் பாவகை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பிறப்புள்ளும் - பிறவிக்கு முதற்காரண மெனப்படுகிற, பேதைமை - அஞ்ஞானமானது, நீங்க - கெட, சிறப்பென்னும் - மோக்ஷத்துக்கு நிமித்தகாரண மெனப்படுகிற, செம்பொருள் - செவ்வியபொருளை, காண்பது - அறிவது, அறி ஏ - (இருவனுக்கு) மெய்யறிவாம்.

358. True knowledge consists in the removal of ignorance, which is (the cause of) births, and the perception of the true being who is (the bestower of) heaven.

ஈசு-ம். அதி. மெய்யணர்தல்.

கராந்

163

கூ.

ஸார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்
சார்தரச் சார்தரு நோய்.

மற்றழிந்துச்

(பி - கா.) எ-ஆ, - ஒருவன் எல்லாப்பொருட்குஞ் சார்பாய அக்

செம்பொருளை யுணர்ந்து இருவகைப்பற்றும் அற ஒழுகவல்லனுயின் அவரை

முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வனர்

வொழுக்கங்களை

அழித்துப் பின்சாரமாட்டா, எ-ஆ.

ஆகுபெயராற் சாருமிடத்தையும்
சார்பென்றார்.

சார்வனவற்றையுஞ்

ஈண்டொழுக்கமென்றது யோகநெறி யொழுகுதலே. அஃது இயம், நிய

மம், இருப்பு, உயிர்நிலை, மனவொருக்கம், தாரனை, திபானம், சமாதியென

எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுகாப்பிற் பெருகும்;

யோகநூல்களுட்காண்க.

மற்றுச்சார்தராவென்னியையும்.

சாரக்கடவன

வாய் நின்ற துன்பங்களாலே பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி மீட்டப்பட்ட விணைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த வடம்பான் முகங்கு சின்றனவும் ஒழியப் பின்னு

மனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன்னிருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், அழித்துச் சார்தராவென்றார். இதனை ஆருகதர் உயர்ப்பென்ப.

பிறப்பிற்குக்காரணமாகலான், நல்விணைப் பயனும் சோயெனப்பட்டது. மேல்மூன்றுபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பறுமென்றார். அஃது அறும் வழிக்கிடத்த துன்பங்களைல் ஸாம் ஏன்செய்யுமென்னுக் கடாவை யாசங்கித்து அவை ஞான யோகங் களின் முதிர்ச்சி யுடைய வழிகாச் சாரமாட்டாகமயானும் வேறு சார் பின்மையானுங் கெட்டுவிடுமென்பது இதனுற் கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—சார்பு - (ஒருவன்)

எல்லாப் பொருள்களுக் கும்) சார்பாகிய அச்செசம்பொருளை, உணர்க்கு - அறிந்து, சார்பு - இருவகைப்பற்றுக்களும், கெட - கெடும்படி, ஒழுகின்-நடக் கவல்லவனுயின், சார்தரும் - (முன் அவனைச்) சேர்தற்குரியவை யாய்வின்ற, சோய் - துன்பங்கள், அழித்து - (அவ்வுணரவையும் ஒழுக்கத்தையும்) கெடுத்து, மற்றுச்சார்தரா - பின்சேரமாட்டா, வாம்.

359. He, who so lives as to know him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

காமம் வெகுவி மயக்க மினவழுந்த
முமங் கெடக்கெடு கோய்.

(பி - ளா.) எ - து, -ஞானயோகங்களின் முதிர்ச்சி
யுடையார்ம்ரு
விழை, வெறுப்பு, அவிச்சையென்னும் இக்குற்றங்கண்
மூன்றலூடைய
பெயருங்கூடக் கெடுதலான், அவற்றின் காரியமாய வினைப்பயன்கள்
உள்
வாகா, எ-து.
அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யானென மதிக்கும்
அகங்கார
மும், அதுபற்றி எனக் கிதுவேண்டுமென்னும் அவாவும், அதுபற்றி
அப்
பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலீக்கட்
செல்

லுங் கோபமுமென வடதுலர் குற்றமைக்கென்றார்; இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவதல் ஆசைக்கண்ணு மடங்குத் தான், மூன்றென்றார். இடையிருத் தூண்யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றுக் காட்டுத்தீருங்னர்ப் பகுச்சத்தும்போது மாகவின், அம் மிகுதி தோன்ற இவை மூன்றாலும் கெடவென்றார். இழிவு சிறப்பும்மை விகாரத்தாற்றெறுக்கது. கெடவென்பது எச்சத்திரிவு. நோயென்பது சாதி யொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இரு விளைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவுதுன்பங்களும் மில்லையென் பது இதனுற்குற்றப்பட்டது. முன்சிடந்ததன்பங்களும் மேல்வரக்கடவுதுன் பங்களும் இவைாதல் மெய்யுணர்வின் பயனுகளின், இவை மிரண்டுபாட்டும் இல் வகிகாரத்த வாயின. இவ்வாற்றனான் மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட விளைப்பயன்களுமே யென்பது பெற்றாலும்.

(தெ - ப - ளா.)—காமம்-வெருளியக்கம் - (தூண்யோகங்களின் முதிர்ச்சி யுடையவர்க்கு) விருப்பு வெறுப்பு அஞ்ஞானம் எனப்படுகிற, இவைமூன்றன்-இக்குற்றம்-மூன்றனது, காமம்-பெயரும், கெட - கெடுதலால், நோய் - (அவைகளின் காரியங்களாகிய) விளைப்பயன்கள், கெடும் - உண்டாதவில்லை.

360. If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils (which flow from them).

ஈ-ம். அதி-அவாவறுத்தல்.

அஃதாவது முன்னும் பின்னும் வினாத்தொடர்பறுத்தார்க்கு எடுவ ஸின்ற உடம்பும் அது கொண்ட விளைப்பயன்களும் ஸின்றமையின், வேத ஜெபந்தி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கண்மேற் பழைய பயிற்சி வயத்தான் ஸினைவு செல்லுமான்றே, அங்கினைவும் அவிச்சையெனப் பிற விக்கு வித்தாமாகவின், அதனை இடைவிடாத மெய்ப்பொருளுணர்வான் அறுத்தல். அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

தவாஅப் பிறப்பினும் வித்து.

(பரி - கா.) எ - து,- எல்லாவுயிர்கள்க்கும் எக்காலத்துங் கெடாது வருகின்ற பிறப்பினை விளைக்கும் வித்து அவாவென்று சொல்லுவர் நாலோர், எ - று.

உடம்பு சீக்கிப்போக்காலத்து அடுத்த விண்யும், அது காட்டுக்கதி ஸிமித்தங்களும், அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வஞ்சுதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வயினா அவ்வவா அக்கதிக்கட்கொண்டு செல்லுமாகலான், அதனைப் பிறப்பினும் வித்தென்றும், கதிவயத்தானுள் தாய் அவ்வயிர்வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பினி அவசர்ப்பினி யென்னுங்கால வேறுபாட்டினும், அது வித்தாதல் வேறுபடா மையின் எல்லாவுயிர்க்கு மெஞ்ஜான்றுமென்றும், இஃகு எல்லாச்சமயங்களுக்கும் ஒத்தலான் என்பவென்றுங்கூறினார். இதனாற் பிறப்பிற்கு அவா வித்தாதல் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—எல்லா வுயிர்க்கும் -

உயிர்களுக்கெல்லாம், எஞ்சூன்றும் - எக்காலத்திலும், தவா - கெடாதுவருகின்ற, பிறப்பு - பிறவியை, ஈனும் - விளைப்பதாகிய, வித்து - காரணம், அவா - ஆசையாகும், என்ப - என்று (நாலோர்) சொல்லுவார்.

361. (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

—
2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.

(பரி-கா.) எ - து,- பிறப்புத்துன்பமாதல் அறிக்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்; அப்பிறவாமை தான் ஒருபொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத்

தானேயுண்டாம், எ-து.

அநாதியாகத் தான் பிறப்புப் பினி மூப்பு இறப்புக்களாற்றுன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின்கண்ணேயாகவின் பிறவாமையை வேண்டுமென்றும், ஈன்டைச்சிற்றின்பங்கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன் பமே விளைத்தவின், அது வேண்டாமை வேண்டவருமென்றுங்கூறினார். பிறவாமையின் சிறப்புக்கூறிப் பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின் றமையின், மற்று வினைமாற்றின்கண் வந்தது.

(தெ-ப-ா.)—வேண்டுங்கால் - (பிறப்புத் துன்பமாயிருக்கையை அறிந்தவன் ஒன்றை) வேண்டினால், பிறவாமை - பிறவாகிருக்கையை, வேண்டும் - விரும்பும்; அது - அப்பிறவாமையானது, வேண்டாமை - (தான் ஒருபொருளையும்) விரும்பாமையை, வேண்ட - விரும்ப, வரும் - (அவனுக்குத்) தானே உண்டாம்.

362. If any thing be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

ஏ. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃப்தொப்ப தில்.

(பரி-ா.) எ-து,—ஒருபொருளையும் அவாவாமையை ஒக்கும் விழு யிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; இனி அங்வள வேறுந்து, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்படில்லை, எ-து.

மக்கள் செல்வமும் தேவர்செல்வமும் மேன்மேல்நோக்கக் கீழாதலுடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை விழுச்செல்வமென்றும், அதற்கு இரண்டுலகினும் ஒப்படில்லையென்றுங்கூறினார். ஆகமாள்கவ போலாது காட்சியளவை எல்லாராஜாங்க தெளியப்படுதவின், மக்கள் செல்

வம் வகுக்கு முற்கூறப்பட்டது. பிறவாழைக்கு வழியாமெனவும், விழுச் செல்வமாமெனவும், வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டுபாட்டாலும் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—வேண்டாமைஅன்ன - (ஒருபொருளையும்) விரும்பாமைபோலும், விழுச் செல்வம் - மேலாகிய செல்வமானது, சண்டு - (காணப்படுகிற) இவ்வுலகத்தில், இல்லை-இலது, (அவ்வளவேயன்றி), ஆண்டும் - (கேட்கப்படுகிற) அவ்வுலகத்திலும், அஃது ஒப்பது - அதுபோல்வது, இல் - இல்லை.

363. There is in this world no excellency equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

ஈ. தூராய்க்கை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்க்கை வேண்ட வரும்.

(பரி - ரா.) எ-து,-ஒருவர்க்கு வீடென்று சொல்லப் படுவது அவா விஸ்லாகம; அவ்வாவிஸ்லாகமதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம், எ-து.

வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நிங்குதலாகவின், அதனைத் தூய்க்கையென்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்துத் தூய்க்கையென் பதவா விண்மையென்றும், மெய்ம்கையையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்ம்கையென்றுக் கூறினார். மற்று மேலையதுபோல விளைமாற்றின்கண் வக்கது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவாவறுத்தல் வீட்டிற் குப் பரம்பரையானங்றி கேளோயேதுவென்பதும் அது வரும்வழியும் இதனாற் கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)—தூய்க்கைஎன்பது - (ஒருவர்க்கு) முத்தியை ஏற்று சொல்லப்படுவது, அவாஇன்கை - ஆசையிஸ்லாகமயாம்; அது - அவ்வாகைசயிஸ்லாகம, வாய்க்கை - மெய்ம்கையாகிய கடவுளை, வேண்ட - விரும்ப, வரும் - தானேயுண்டாம்.

364. Purity (of mind) consists in freedom from desire; and that

(freedom from desire) is the fruit of the love of truth.

டு. அற்றவ ரென்பா ரவாவற்றூர் மற்றையா
ரற்றூக வற்ற கிலர்.

(பி-ஈ.) எ-து,—பிறவி அற்றவரென்று சொல்லப்படுவார் அதற்கு கேள்வேதுவாகிய அவா அற்றவர்கள்; பிற ஏதுக்களைத்து அஃதொன்றும் அரூதவர்கள், அவற்றை சிலதுன்பங்க எற்றதல்லது, அவர்போற் பிறவி அற்றிலர், எ-று.

இதனால் அவாவறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மதைமுகத்தானும் சூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அற்றவர்ஸன்பார்—(பிறவி) அற்றவரென்று சொல்லப்படுவென்று, அவாஅற்றூர்—(அதற்குகேளே ஏதுவாகிய)

கு-எ-ம். அகி. அவாவறுத்தல்:

கக்

எ மு ஆசை அற்றவர்; மற்றையார்—பிற ஏதுக்கள் அற்று அதுவொன்றும் அரூதவர், அற்று ஆக அற்றதுஇலர்—(அவ்வேதுக்களாலே சில துன்பங்கள் அற்றவரல்லாமல்)
அவர்போற் பிறவியற்றிலர்.

365. They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

கு. அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.

(பி-ஈ.) எ-து,—மெய்யுணர்தல்ச்சுருகிய காரணங்களெல்லாம்பீடி அவற்றை வீடெய்தற்பாலனை ஒருவனை மறவிவழியாற் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்க

வல்லது அவா; ஆகலான் அவ்வாவை அஞ்சிக்காப்பதே
துறவற்றமாவது, எ-று.

ஒருமென்பன அசைலை. அநாதியாய்ப் போந்த அவா,
ஒரோவழி வாய்மை வேண்டலையொழிந்து பராக்காற் காவானுயின்,
அஃதிடமாக அவன்றியாமற்புகுந்து, பழையஇயற்கையாய் இன்று
பிறப்பினையுண்டாக குதலான், அதனைவஞ்சிப்பதென்றார். காத்தலாவது
வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அதுசெய்யாமற்
பரிகரித்தல். இதனால் அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே
அறமென்பதாகும் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—ஒருவனை-(துறந்த)
ஒருவனை, வஞ்சிப்பதுபின்னும் பிறவியிலே தள்ளிக்கெடுக்கவல்லது, அவா-
ஆ சையாம்
(ஆகலால்), அஞ்சவது-(அவ்வாவை)அஞ்சிக்காப்பதே,
அறன்-துறவற்றமாம்.

366. It is the chief duty of (an ascetic) to watch against
desire with (jealous) fear ; for it has power to deceive (and destroy)
him.

எ. அவாவினையாற்ற வறுப்பிற் ரவாவினை
தான்வேண்டு மாற்றுங் வரும்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் அவாவினையஞ்சித்
துவரக்கெடுக்கவல்ல னுயின், அவனுக்குக் கெடாமைக்கேதுவாகிய
வினை தான் விரும்புநெறி யானே உண்டாம், எ-று.

கெடாமை - பிறவித்துன்பங்களான் அழியாமை.
அதற்கேதுவாகிய வினையென்றது - மேற்சொல்லிய துறவறந்களை. வினை
- சாதியொருமை. தான் விரும்புநெறி - மெய்வருந்தாநெறி. அவாவினை
அற்ற அறுத்தானுக்கு வேற்றஞ்செய்யவேண்டா, செய்தனவெல்லாம்
அறமாமென்பது கருத்து. இதனால் அவாவறுத்தற் சிறப்புக்
கூறப்பட்டது.

(தெ-ப-ா.) - அவாவினை - (ஒருவன்) ஆசையை,
 ஆற்ற அறுப்பின் - முழுதுமறுத்தால், [வஞ்சித்தும்
 வாராமற்கெடுக்க வல்லவனுமினன்றபடி], (அவனுக்கு)
 தவாவினை - கெடாமை

168 கருதி

ஈ-ம். அதி. அவாவறுத்தல்.

க்கு எதுவாகியசெயல், தான்வேண்டும் ஆற்றால் - தான்விரும்பும்
 வழியினால், வரும் - உண்டாகும்.

367. If a man thoroughly cut off all desire, the deeds, which con-
 fer immortality, will come to him, in the path in which he seeks them.

அ. அவாவில்லார்க் கில்லாகுங் துன்ப மஃதுண்டேற்
 ரவாஅது மேன்மேல் வரும்.

(பரி-ா.) எ-து,-அவாவில்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும்
 இல்லை; ஒருவற்குப் பிறகாரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்
 டாமின், அதனாலே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல்
 வரும், எ-து.

உடம்பு முகங்குளின்ற துன்பம் முன்பே செய்துகொண்டதாகவின்,
 ஈண்டுத்துந்பமென்றது, இதுபொழுது அவாவாற் செய்துகொள்வன
 வற்றை. தவாதுமேன்மேல் வருமென்றதனான், மூவகைத் துன்பங்களு
 மென்பது பெற்றால். இதனால் அவாவே துன்பத்திற்குக் காரணமென்
 பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அவாஇல்லார்க்கு - ஆசையில்லாதவர்க்கு,
 துன்பம் - (வரக்கடவது) ஒருதுன்பம், இல்லாகும் - இல்லையா
 கும்; (ஒருவனுக்குப் பிறகாரணங்களெல்லாம் இல்லாதிருந்தும்),
 அஃதுண்டேல்-அவ்வொன்றுமாத்திரம் உண்டாயின், தவாது-
 (அதனால் எல்லாத்துந்பங்களும்) முடிவில்லாமல்; மேல் மேல்-
 மேலுமேலும், வரும் - உண்டாகும்.

where that is, (sorrow) will incessantly come, more and more.

க. இன்ப மிடையரு தீண்டு மவாவென்னுங்
துன்பத்துட்டுன்பங் கெழன்.

(பரி-ஞா.) எ - து, —அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க தன் பம் ஒருவற்குக்கெடுமாயின், அவன் வீடு பெற்றவழியே அன்றி உடம்போடு ரின்றவழியும் இன்பம் இடையருத, எ-று.

துன்பத்துட்டுன்பம் - ஏனைத்துன்பங்களைல்லாம் இன்பமாக வருக் கூடியது தன்பம். விளைவின்கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணுங் துன்பமாக விள்ளு, இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து அவாவென்னுங் துன்பத்துட்டுன்பமென்றும், அது கெட்டார்க்கு மளந்த மொருது நிரம்பி நிற்றலான் ஈண்டுமின்புமிடையருதென்றும் கூறினார். இவி ஈண்டு மென்பதற்குப் பெருகுமென் ருகாப்பாருமூனர். இதனால் அவாவறுத்தார் வீட்டின்பம் உடம்போடு ரின்றே எய்துவரொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.) அவாஎன்னும் - ஆசைஎன்று சொல்லப்படுகிற, துன்பத்துள் துன்பம் - துன்பங்களுள்ளே மிகுந்த துன்பமா

ந.எ.ம். அதி. அவாவறுத்தல்.

ககங் 169

எது, கெழன் - (ஒருவனுக்குக்) கெடுமாயின்,
பெற்றவிடத்தேயல்லாமல்) ஈண்டும் - இங்கேயும்

(அவன்முத்தி
[உடம்போடு
கூடியின்றவிடத்தும் என்றபடி], இன்பம் - சுகம்,
நடுவே நீங்காது.

இடையருது-

369. Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

கா. ஆரா வியற்கை யவாநிப்பி னங்னிலையே
பேரா வியற்கை தரும்.

(பரி-ஞா.) எ - து, — ஒருகாலும் சிரம்பாத இயல்பினையுடைய
அவா வினை ஒருவன் நீக்குமாயின், அங்நீப்பு அவனுக்கு அப்பொழுதே
எஞ்சான் மூம் ஒருங்கிலைமையனும் இயல்பைக் கொடுக்கும், எ-து.

சிரம்பாமையாவது தாமேயன்றித் தம்பயனும் சிலையாமையின்
வேண்டாதனவாய் பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல்.
அவ்வளர்ச்சி சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கதென்பது கருத்து.
களிப்புக் கவற் சிகஞும் பிறப்புப் பினி மூப்பு இறப்புகளும்
முதலாயினவின்றி உயிர் சிர திசய வின்பத்ததாய் சிற்றவின், வீட்டினைப்
பேராவியற்கை யென்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல்
ஒருதலையாகவின், அங்கிலையே தருமென் துங் கூறினார்.

“நன்றானாலும் கடங்குபோய் நல்லிங்திரிய மெல்லாகீத்
தொன்றுயக்கிடந்த வரும்பெரும்பா மூலப்பிலதனை
யுணர்ந்துணர்ந்து

சென்றாக்கின்ப துன்பங்கள் செற்றுக்களைந்து பகையற்று
லன்றேயப்போ தேவீடு மதுவேவீடு வீடாமே.”

என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இங்கிலைமையுடையவளை
வடதூலார் சீவன்முத்தனென்ப. இதனால் வீடாவது இதுவென்பதாகும்
அஃது அவா வறுத்தார்க்கு அப்பொழுதே உளதாமென்பதாகும்
கூறப்பட்டன.

(தெ-ப-ஞா.)—ஆராஇயற்கை - (ஒருபோதும்)
சிரம்பாத இயல்பையுடைய, அவா - ஆசையை, நீப்பின் -
(ஒருவன்) விடுவானுயின், (அவ்விடுகை) அங்கிலையே -
(அவனுக்கு) அப்போ தே, பேராஇயற்கை - எப்போதும் ஒரு
ங்கிலைமையனுந்தனமையை, தரும் - கொடுக்கும்.

370. The removal of desire, whose nature it is never to be

satisfied, will immediately confer a nature that can never be changed.

துறவறவியல் முற்றிற்று.

இவ்வாற்றுன் இம்மை மறுமை வீடென்னுழுன்றணையும் பயத்தற் சிறப்புடைத்தாய் அறங்குறிஞர்; இனிப் பொருளும் இன்பமுக்குறவார், அவற்றின்முதற்காரணமாகிய ஊழின்வலி கூறுகின்றார்.

22

170. கனம்

ந.அ.-ம். அதி. ஊழ்.

ந.அ.-ம். அதி-ஊழ்.

அஃதாவது இருவினைப்பயன் செய்தவளையே சென்றடைதற் கேதுவா

கிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன

ஒருபொருட்களாவி. இது பொருளின்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய்

ஒன்றனுள் வைக்கப்படாமையானும் மேற்கூறிய அறத்தோ டியைபுடை

மையானும், அதனால் இறுதிக்கண் வைக்கப்பட்டது.

க. ஆகூழாற் ரேன்று மசைவின்மை
போகூழாற் ரேன்று மடி.

கைப்பொருள்

(பி-கா.) எ-து,—ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய

ஊழான் முயற்சிஉண்டாம்; அஃதழிதற்குக் காரணமாகிய

ஊழான் மடி.

உண்டாம், எ-று.

ஆகூம் போகுமென்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்

கப்பட்டுக் காரணப்பொருள்வாய் சின்றன. அசைவு மடி,
பொருளின்

ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாய முயற்சி மடிகளையுங் தானே
தோன்

றவிக்குமென்பது கருத்து.

(தெ-ப-ா.)—கைப்பொருள் - (ஒருவனுக்கு)
கையிற்

கிடைத்தபொருள், ஆகு ஊழால் - ஆகுதற்குக்
காரணமாகிய

ஊழினாலே, அசைவு இன்மை-முயற்சியானது,
தோன்றும்-உண்

டாகும்; போகு ஊழால் - போகுதற்குக் காரணமாகிய
ஊழினு

லே, மடி - சோம்பலானது, தோன்றும் - உண்டாகும்.

371. Perseverance comes from a prosperous fate, and
idleness from
an adverse fate.

—

உ. பேதைப் படுக்கு மிழலு மறிவுகற்று
மாகலு முற்றக் கடை.

(பி-ா.) எ-து,—ஒருவனுக்கு எல்லா அறிவும்
உளவாயினும் கைப்

பொருளிழுத்தற் கேதுவாகிய ஊழவந்து உற்றவிடத்து, அஃது
அதனைப்

பேதையாக்கும் ; இனி அவனநிவு சுருங்கி இருப்பினும்
கைப்பொருளாதற்

கேதுவாகிய ஊழவந்து உற்றவிடத்து அஃது அதனை விரிக்கும்,

எ-து.

கைப்பொருளென்பது அதிகாரத்தான் வந்தது. இழலூம் ஆகலா

மீண்பன இரண்மே வேற்றுமைத்தொகை.

உற்றக்கடையென்பது முன்

நுங் கூட்டப்பட்டது. இயற்கையானுய அறிவையும் வேறுபடுக்குமென்ப தாம்.

(தெ-ப-ஞா.)—அறிவு - (ஒருவனுக்கு) எல்லாவறிவும் (உண்

டாயிருந்தாலும்), இழவு - (கைப்பொருளை) இழுத்தற்குக் காரண

மாகிய, ஊழ் - பழவினை, உற்றக்கடை - பொருந்திய விடத்து,

பேதைப்படுக்கும் - (அதனை) அறியாமையாக்கும், ஆகல் - (அவ

னறிவு சுருங்கியிருந்தாலும் கைப்பொருள்) ஆகுதற்கு க் காராந்து-ம். அதி. ஊழ். கனக 171

னமாகிய, ஊழ்-விதி, உற்றக்கடை-பொருந்தியவிடத்து, அகற்றும் - (அதனை) விசாலப்படுத்தும்.

372. An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

ஈ. நுண்ணிய நால்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும்.

(பரி-ஞா.) எ-து,—பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் னன் ணியபொருள்களை உணர்த்தும் நால்பலவற்றையும் கற்றுனையினும், அவ னுக்குப் பின்னுங் தன்னாழானுகிய பேதமையுணர்வே மேற்படும், எ-து.

பொருளின்நுண்மை நாலின்மே லேற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வி யறிவைப் பின்னிரங்குதற்காக்கிச் செயலுக்குத்

தான்முற்படுதல். “காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா—வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” என்பதுமது. செயற்கையானுய அறிவையுங் கீழ்ப்படுத்து மென் பதாம்.

(தெ - ப - ளா.)—நுண்ணிய - (அறியாமை யாக்குவதாகிய ஹூழுடையவருளுவன்) நுட்பமான பொருள்களையுடைய, நால் பல-பலநால்களையும், கற்பினும்-கற்றுனுயினும், மற்றும் - (அவ னுக்கு) பின்னும், தன்உண்மை - தனது ஹூழினுலாகிய அறிவே, மிகும் - மேற்படும்.

373. Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

ச. இருவே ரூகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

(பி - ளா.) எ-து,—உலகத்து ஹூழினுன்றுயியற்கை இரண்டுக்குறு; ஆகலான், செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு, எ-து.

செல்வத்தினைப் படைத்தலுங் காத்தலும் பயன்கோடலும் அறிவு உடையார்க் கல்லது இயலாஅன்றே, அவ்வாறன்றி அறிவுடையார் வழியரா கவும் ஏனையார் செல்வராகவுங் காண்டலான், அறிவுடையராதற்காம் ஊழ் செல்வமுடையராதற் காகாது, செல்வமுடையராதற் காகும்ஊழ் அறிவு கடையராதற் காகாதென்றதாயிற்று. ஆகவே, செல்வஞ்செய்யுங்கால் அறி வாகிய துணைக்காரணமும் வேண்டாவென்பது பெற்றும்.

(தெ-ப-ளா.)—உலகத்து - உலகத்தில், இயற்கை - (ஹூழினுலாகிய) இயற்கையானது, இருவேறு-இரண்டுக்குறு மிகுக்கின் றது (ஆதலால்), திருவேறு - செல்வமுடையவராதலும் வேறு; தெள்ளியராதலும் வேறு - அறிவுடையவராதலும் வேறு.

374. There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

172 கலை

ந.அ.-ம். அதி. ஊழ்.

ஞ. நல்லவை யெல்லா அங் தீயவாங் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

(பரி - ஸா.) எ - து, - செல்வத்தைத் தூக்குதற்கு
நல்லவையெல்லாங்

தீயவாய் அழிக்கும்; அதுவேயன்றித் தீயவைதாமும் நல்லவாய்
ஆக்கும்

ஊழ்வுவயத்தான், எ-து.

நல்லவை தீயவையென்பன காலமும், இடனும், கருவியும்,
தொழி

அம் முதலாயவற்றை. ஊழானென்பது அதிகாரத்தாற் பெற்றும்.
அழிக்

கும் ஊழுற்றவழிக் காலமுதலிய நல்லவாயினும் அழியும், ஆக்கும்
ஊழுற்ற

வழி அவை தீயவாயினும் ஆகுமென்பதாயிற்று. ஆகவே,
காலமுதலிய

துணைக்காரனங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றும்.

(த-ப-ஸா.)—செல்வம் - செல்வத்தை, செயற்கு -
உண்

டாக்குதற்கு, நல்லவை எல்லாம் - நற்கருமங்க
ளெல்லாம், தீய

ஆம் - தீயவையாய் அழிக்கும், (அதுமாத்திரமல்லாமல்)
தீயவும்-

தீயவைதாமும், நல்லஆம் - நல்லவையாய் ஆக்கும்,
(ஊழ்வசத் தால்).

375. In the acquisition of property, every thing favourable be-

comes unfavourable, and (on the other hand) every thing unfavourable

becomes favourable, (through the power of fate.)

சு. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம.

(பரி - ஸா.) எ - து, —தமக்குமூல்லாத பொருள்கள்
வருந்திக்காப்

பினும், தம்மிடத்து நில்லாவாம்; ஊழால்தமவாயபொருள்கள்,
புறத்தே

கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மைவிட்டுப் போகா, எ-து.

பொருள்களின்னிலையும் போக்கும் ஊழினுன்றுவதல்லது
காப்பிகழ்ச்

சிகளான்ஜுகா வென்பதாம். இவை ஆறுபாட்டானும்
பொருட்குக்கார

ஞமாய ஊழின்வலி கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—பால் - ஊழினுலே, அல்ல -
தம்முடைய

வை யாகாதபொருள்கள், பரியினும் - வருந்திக்
காப்பாற்றினு

லும், ஆகாஆம் - (தம்மிடத்து) நில்லாமற்போகும்,
தம - தம

முடையவையாகிய பொருள்கள், உய்த்து - (புறத்தே)
கொண்டு

போய், சொரியினும் - பெய்துவிட்டாலும், போகா -
(தம்மை

விட்டுப்) போகாவாம்.

376. Whatever is not conferred by fate cannot be preserved al-

though it be guarded with most painful care; and that, which fate has

made his, cannot be lost, although one should even take it and throw it

away.

எ. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குங் துய்த்த லரிது.

| ரஷ-ம். அதி. ஊழ்.

களஞ் 173

(பி - ளா.) எ - து, — இம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும் தெய்வம் வகுத்தவகையான் அல்லது நுகர்தலுண்டாகாது, எ-து.

இருமிர் செய்தவினையின் பயன் பிறதோருபிரின்கட் செல்லாமல் அவ்வயிர்க்கே வகுத்தவின், வகுத்தானென்றார். “இசைத்தலு முரிய வேறிடத் தான்.” என்பதனுன் உயர்த்தினையாயிற்று. படையாதார்க்கே அன்றிப் படைத்தார்க்கு மென்றமையான், உம்மை எச்சவும்மை. வேறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல்லது நுகர்தலாகாது, அதற்கு ஊழ் வேண்டுமென்பதாயிற்று.

(தெ - ப - ளா) — கோடி -

(அனுபவிக்கப்படும்பொருள்கள்) கோடியை, தொகுத்தார்க்கும் - வருக்கிச்சேர்த்தவர்க்கும், வகுத் தான் - தெய்வத்தினால், வகுத்த-வகுக்கப்பட்ட, வகைஅல்லால்வகையால்லது, துய்த்தல் - அனுபவித்தல், அரிது - உண்டாகாது.

377. Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

**அ. துறப்பார்மற் றப்புர வில்லா ரூற்பால
ஓட்டா கழியு மெனின்.**

(பரி-ா.) எ-து,—வறுமையான்றுகர்ச்சியில்லாதார் துறக்குங்
கருத் தடையராவர், ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை
உறவியாதோழி யுமாயின், எ-று.

துறப்பாளௌன்பது ஆரீற்றெதிர்காலமுற்றுச்சொல். தம்மால்
விடப் படுவன தாமே விடப்பெற்றுவைத்துக் கருத்து வேறுபாட்டாற்
துன்ப முறுகின்றது ஊழின்வலியானென்பது எஞ்சிநிற்றலின், மன்
ஒழியிசைக் கண்வத்து.

(தெ-ப-ா.)—உறல்பால - (ஊழ்கள்) அடையும்
பகுதி யவாகிய துன்பங்களை, ஓட்டா-அடைவிக்காமல்,
கழியும்எனின்- நீங்குமாயின், துப்புரவுஇல்லார் -
(வறுமையால்) அனுபவிக்கப் படும்பொருளில்லாதார்,
துறப்பார்-துறக்குங் கருத்துடையராவர்.

378. The destitute will renounce desire (and become ascetics),
if (fate) do not make them suffer the hindrances to which they are
liable, and they pass away.

**கூ. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்.**

(பரி - ா.) எ - து,—நல்வினை விளையுங்கால் அதன் விளைவாய
இன் பங்களைத் தடைக்குங்கிறன் நாடாது இவை எல்லவென்று
இயைந்தனுபவிப்பார் ஏனைத்திவினை விளையுங்கால் அதன் விளைவாய
துன்பங்களையும் அவ்வா நனுபவியாது தடைக்குங்கிறன் நாடி
அல்லதுழப்பது என்க ருதி? எ-று.

தாமே முன்செய்து கொண்டமையாலும், ஊட்டாது
கழியாமையா

அம், இசன்டும் இயைந்தனுபவிக்கற்பால்; அவற்றுள் ஒன்றற்கு
இயைங்

தனுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல்
அறிவன்றென்பதாம்.

இவை மூன்றுபாட்டாலும் இன்பதுன்பங்கட்குக் காரணமாய
ஊழின்

வலி கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நன்று - நல்வினை, ஆம்கால் -
இன்பங்களைக்

கொடுக்கும்போது, நல்லஆக - (அவ்வின்பங்களை நீக்கும்
விதங்

தேடாமல் இவை) நல்லவையென்றிசைந்து,
காண்பவர்-அனு

பவிப்பவர், அன்று - மற்றைத்திவினை, ஆம்கால் -
துன்பங்களைக்

கொடுக்கும்போது, அல்லற்படுவது - (அத்துன்பங்களையும்
அப்

படி அனுபவியாமல் நீக்கும் விதக்தேடித்) துன்பப்
படுவது,

எவன் - யாது?

379. How is that those, who are pleased with good
fortune, trou-

ble themselves when evil comes, (since both are equally the
decree of
fate)?

க. ஊழிற் பெருவலி யாவுள் மற்றெருன்று
சூழினுங் தான்முங் துறும்.

(பரி-ா.) எ-து,—தன்னை விலக்குதற்பொருட்டுத் தனக்கு

மறுத லையாவதோ ருபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறி தொன்றுதும் வழியாக வந்து அச்சுழுச்சியின் முற்பட்டு சிற்கும்; அதனால் ஊழ்போல மிக்கவலியுடையன யாவையுள்? எ-து.

பெருவலி—ஆகுபெயர். சூழ்தல் - பலருடனும் பழுதற என்னுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாதென்றமையின், உம்மை எச்சவும்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியதென் பதாம். இதனால் அவ்விருவகைணுழின் வலியும் பொதுவாகக்கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—மற்றுண்று -

(தன்னைவிலக்குதற்பொருட் டுத) தனக்குப்பகையாகிய ஒருபாயத்தை, சூழினும் - ஆராய்ச் சாலும், தான் - அவ்லுழும், முந்துறும் - (அவ்வுபாயத்தையாவது மற்றென்றையாவது வழியாகக்கொண்டு வந்து அவ்வாராய்ச் சிக்கு) முற்பட்டுசிற்கும், ஊழின் - (அதனால்) ஊழ்போல், பெருவலி - மிகுந்த வலிமையுடையவை, யா-எவை, உள் - இருக்கின் றன?

380. What is stronger than fate? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

அறத்துப்பால் முற்றிற்று.

175

பொருட்பால்.

அ ர சி ய ள்.

இனி இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருளின்பக்கஞ் சுள் இரு மையும் பயப்பதாய பொருள் கூறுவானெடுத்துக்கொண்டார். அது தன் துணைக்காரரணமாய அரசனீதி கூறவே அடங்கும். அரசனீதியாவது கால கௌந்டாத்துமுறைமை. அதனை அரசியல், அங்கவியல், ஒழிபியலென மூல கைப்படுத்து, மலர்தலையுலகிற்குமிருந்து அரசனீதியல்பு இருபத் தைந்ததிகாரத்தாற் கூறுவான்தொடங்கி, முதற்கண் இறைமாட்சி கூறுகின்றார்.

ஒகூ-ம். அதி-இறைமாட்சி.

அஃதாவது அவன்றன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய நின்று உலகங்காத்தலின், இறையென்றார்; “திருவுடைமன்னாக் காணிற் திருமாலைக் கண்டேனே யென்னும்” என்று பெரியாரும் பணித்தார்.

க. படைகுடி கூழமைச்சு நட்பர ஒது முடையா னரசரு னேறு.

(பரி - ளா.) எ-து,—படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அர னுமென்று சொல்லப்பட்ட ஆறங்கங்களையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான், எ-று.

என்டுக் குடியென்றது அதனையுடைய நாட்டினை. கூழென்றது அதற் கேதுவாய பொருளை. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட் பென்பதே முறையாயினும், ஈண்டுச் செய்யுள்ளோக்கிப் பிறம் வைத்தார். ஆறுமுடையா னென்றதனால், அவற்றுள் ஒன்று இல்லவியும் அரசனீதி செல்லாதென்பது பெற்றும் ; வடதுலார் இவற்றிற்கு அங்கமெனப் பெயர் கொடுத்ததாலும் அது நோக்கி. ஏறென்பது உபசாரவழக்கு. இதனால் அரசற்கங்கமாவன இவையென்பதாலும் இவை முற்றும் உடைமையே அவன் வெற்றிக்கேது வென்பதாலும் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—படை - சேஜையும், குடி - நாடும், கூழுபொருளும், அமைச்சு - மந்திரியும், நட்பு - நட்பும், அரண்-அர னும், (என்றுசொல்லப்படுகிற)

ஆறும-ஆறங்கங்களையும், உடை யான - உடையவன், அரசருள்ளது - மன்னருள் ஆண்சிங்கம் போல்வானுவான்.

381. He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends, and a fortress, is a lion among kings.

176. களசு

ஈகூ-ம் அதி. இறைமாட்சி.

2. அஞ்சாமை யீகை யறிலுக்க மின்னான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

(பரி-ணா.) எ-து,—அரசனுக்கியல்பாவது தின்மையும்
கொடையும்

அறிவும் ஊக்கமுமென்னும் இந்னான்கு குணமும் இடைவிடாது
நிற்

நல், எ-று.

ஊக்கம்-வினைசெய்தற்கண் மனவெழுச்சி. இவற்றுள் அறிவு
ஆறங்

கத்திற்கும் உரித்து, ஈகை படைக்குரித்து, ஏனைய வினைக்குரிய.
உயிர்க்கு

னங்களுள் ஒன்றுதோன்ற ஏனையஅடங்கிவரும், அவற்றுள்
இவையடங்

கின், அரசற்குக் கெடுவன பலவாமாகவின், இவை
எப்பொழுதுந்தோன்றி

நிற்றல் இயல்பாகவேண்டுமென்பார், எஞ்சாமை
வேந்தற்கியல்பென்றூர்.

(தெ-ப-ணா.)—வேந்தற்கு - அரசனுக்கு, இயல்பு -
இயல்

பாவது, அஞ்சாமை - உறுதியும், ஈகை-கொடையும்,
அறிவு-

விவேகமும், ஊக்கம் - மனவெழுச்சியும், இங்நான்கும் -

இந்த

நான்கு குணங்களும், எஞ்சாமை - நடுவே நீங்காது
நிற்றலாம்.

382. Never to fail in these four things, fearlessness,
liberality, wis-
dom, and energy, is the kingly character.

ஈ. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்முன்று
நீங்கா நிலனுள் பவற்கு.

(பரி-ஸா.) எ-து, —நிலத்தினைஆனாங் திருவுடையாற்கு
அக்காரியங்க

வில் விளாவுடைமையும் அவையறிதற்கேற்ற கல்வியுடைமையும்
ஆண்மை

யுடைமையுமாகிய இம்முன்றுகுணமும் ஒருசாலும் நீங்கா, எ-து.
கல்வியது கூறுபாடு முன்னர்க்கூறப்படும். ஆண்மையாவது
ஒன்ற

ஜெயும் பாராது கடிதிற்செய்வதாகவின், அஃது ஈண்டு
உபசாரவழக்காற்

துணிவெனப்பட்டது. உம்மை இறந்ததுதழீஇய வெச்சவும்மை.
இவற்ற

துட்கல்வி ஆறங்கத்திற்கும் உரித்து, ஏனைய விணக்குரிய.
நீங்காவென்ப

தற்கு மேலெஞ்சாமைக் குராத்தாங்குராக்க.

(தெ-ப-ஸா.)—நிலன் ஆள்பவற்கு - நிலத்தினைஆனாங்
திரு

வினை யுடையவனுக்கு, தூங்காமை
(உடைமை)- அக்காரியங்களி

லே விளாவுடைமையும், கல்வி (உடைமை) - (அவைகளை
அறி

தற்கு ஏற்ற) கல்வி யுடைமையும், துணிவு

உடைமை-ஆண்மை

யுடைமையும் ஆகிய, இம்மூன்றும் -
இம்மூன்றுக்கணங்களும், நீங்
கா - (ஒருபோதும்) நீங்காவாம்.

383. These three things, viz vigilance, learning, and bravery,
should

never be wanting in the ruler of a country.

ச. அறணிமுக்கா தல்லவை நீக்கி மறணிமுக்கா
மான முடைய தரசு.

(பரி-ஞா.) எ-து, —தனக்கோதிய அறத்தின் வழுவாதொழுகி
அறன்

அல்லவை தன்னுட்டின்கண்ணும் நிகழாமற் கடிந்து வீரத்தின்
வழுவாத

தாழ்வின்மையினை யுடையான் அரசன், எ-து.

நகூ-ம். அதி. இறைமாட்சி.

கள 177

அவ்வற்றமாவது ஒதல், வேட்டல், ஈதலென்னும்
பொதுத்தொழிலி னும், படைக்கலம்பயிறல், பல்லுயிரோம்பல்,
பகைத்திறங்கென்ன னுஞ் சிறப்புத்தொழிலினும், வழுவாது
நிற்றல். “மாண்ட—வறநெறி முதற் றே யரசின் கொற்றம்” என்பதனால்
இவ்வற்றம் பொருட்குக் காரணமாதல நிக. அல்லவை கொலை, களவு
முதலாயின. குற்றமாய மானத்தினீக்குதற்கு மறணிமுக்காமானமென்றார்;
அஃதாவது “வீறின்மையின் விலங்காமென மதவேழமு
மெறியா—னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் ரெறி
யான்—மாறன்மையின் மறம்வாடுமென் நினோயாரையு
மெறியா—ஞறன் மையின் முதியாரையு மெறியானயி வழவன்.”
எனவும் “அழியுங் புறக் கொடை யயில்வே லோச்சான்”
எனவுஞ்சொல்லப்படுவது. அரசு - அரசு னது தன்மை; அஃது

உபசாரவழக்கால் அவன்றனமே வின்றது.

(தெ-ப-ா.)—அறன் - (தனக்குச்சொல்லப்பட்ட)

அறத்தி விருந்து, இழுக்காது - தவருதுநடந்து, அல்லவை - அறமல்லா தவைகளை [பாவங்களை], நீக்கி - (தனதுநாட்டிலும்) உண்டாகா மல்கடிந்து, மறன் - வீரத்திலிருந்து, இழுக்கா - தவருத, மானம் - மானத்தை, உடையது - உடையவன், அரசு - அரசனுவான்.

384. He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

ஞ. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

(பா - ளா.) எ-து,-தனக்குப் பொருள்கள் வரும்வழிகளை மேன்மே அலை வாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித்தொகுத்தலும், தொ குத்தவற்றைப் பிறர்கொள்ளாமற் காத்தலும், காத்தவற்றை அறம்பொரு ஸின்பங்களின்பொருட்டு விடுத்தலும் வல்லவனே அரசன், எ-று.

ஈட்டல், காத்தல், வகுத்தலென்றவற்றிற்கேற்ப இயற்றலென்பதற்குச் செய்ப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன பகைவரையழித்தலும், திறை கோடலும், தன்னுடு தலையளித்தலும் முதலாயின. பிறளைந்து பகைவர், கள்வர், சுற்றத்தார், விணசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோளான்றிவர்க்கும் குழித்துங் கொடுத்தலீ

அறப்பொருட்டாகவும், யானை, சூதிகா, படை, நாடு, அரளைன்றிவற்றிற்கும் பகையொடுக்கடலிற் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலிற் கூட்டப்படுவார்க்குங் கொடுத்த லீப் பொருட்பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்குங் கொடு த்தலை இன்பப்பொருட்டாகவுங்கொள்க. இயற்றன்முதலிய

தவருமற்செய் தல்லுரிதாகவின், வல்லதென்றார். இவை
நான்குபாட்டானும் மாட்சியே கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—இயற்றலும் - (தனக்குப்பொருள்கள்
வரும் வழிகளை மேலுமேலும்) உண்டாக்கலும், ஈட்டலும் -
(அப்படி

215

178. கனம் நகூ-ம். அதி. இறைமாட்சி.

வந்தவைகளை) ஒரிடத்தேசேர்த்தலும், காத்தலும் -
(சேர்க்கப்பட்ட

டவைகளைப் பிறர்கொள்ளாமல்) காத்தலும்,
காத்த-காக்கப்பட்ட

வைகளை, வகுத்தலும் - (அறம் பொரு வின்பங்களின்
பொருட்

உச்) செலவுசெய்தலும், வல்லது - வல்லவன், அரசு -
அரசு

ஞவான்.

385. He is a king who
is able to acquire (wealth), to lay it up, to
guard, and to distribute it.

சு. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேண்
மீக்கூறு மன்ன னிலம்.

(பரி - ஸா.) எ - து, - முறைவேண்டினார்க்குங்
குறைவேண்டினார்க்

குங் க ராண்டற்கெளியனுய் ய ரவர்மாட்டுங் கடுஞ்சொல்ல
னல்லனுமாயின்

அம்மன்னனது நிலத்தை எல்லாவிலங்க வினாம் உயர்த்துக்கூறும்
உல

கம், எ-று.

முறைவேண்டினார் - வலியரான் நலிவெய்தினார்.
குறைவேண்டினார்-

வறுமையுற்றிரந்தார். காண்டற்கெளிமையாவது
பேரத்தாணிக்கண் அங்

தணர் சான்டேர் உள்ளிட்டாரோடு செவ்வியடையனியிருத்தல்.
கடுஞ்

சொல் - கேள்வியினும் விளையினும் கடியவாய சொல். நிலத்தை
மீக்கூறு

மெனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
மீக்கூறு

தல் இவன் காக்கின்ற நாடு பசி பிணி பகை முதலை இன்றி
யாவர்க்கும்

பேரின்பங் தருதலின், தேவருலகினும் நன்றென்றல்.
உலகமென்னும் ஏழு

வாய் வருவிக்கப்பட்டது.

(தெ - ப - கோ.)—மன்னன் - அரசன்,
காட்சிக்குள்ளீயன்-

(வழக்கறிவிப்பவர்க்கும் குறை யிரப்பவர்க்கும்) கானுதற்கு
ளவி

யவனுகி, கடுஞ்சொல்லன் அல்லனேல் - (யாவரிடத்தும்)
கடிய

சொல்லீனன் அல்லாதவனுமாயிருந்தால், நிலம் -
(அவனது)

நிலத்தை, மீக்கூறும் - (உலகம் எல்லாவிலங்களினும்)
உயர்த

திச்சொல்லும்.

386. The whole world will exalt the country of the king
who is

easy of access, and who is free from harsh language.

எ.

இன்சொலா லீத் தளிக்க வல்லாற்குத்
ரூங்கண் டனைத்திவ் வுலகு.

தன்சொலாற்

(பரி-ஞா.) எ - து, - இனியசொல்லுடனே ஈதலீச்செய்து
அளிக்க

வல்ல அரசனுக்கு இவ்வுலகக் தன்புகழோடு மேவித் தான்
கருதிய அள

விற்றும், எ-று.

இன்சொல் - கேள்வியினும் விளையினும் இனியவாய் சொல்.
ஈதல்-

வேண்டுவார்க்கு வேண்டுவன் கொடுத்தல். அளித்தல் -
தன்பரிவாரத்தா

ஆம் பதைவரானும் நலிவுப்பாமற்காத்தல். இவை
ஆரியவாகவின் வல்

லாற்கென்றும், அவன் மண்முழுதும் ஆளுமாகவின்
இவ்வுலகென்றுங் கூறி

ஞர். கருதியதனவிற்றுதல் - கருதியபொருளெல்லாஞ் சுரத்தல்.
நகூ-ம். அநி. இறைமாட்சி.

கங்கை 179

(தெ - ப - ஞா.) - இன்சொலால் -
இனியசொல்லுடனே, ஈந்து - கொடுத்து, அளிக்க - காக்க,
வல்லாற்கு - வல்ல அரச னுக்கு, இவ்வுலகு -
இவ்வுலகமானது, தன்சொலால் - தன் புகழோடுபொருந்தி,
தான் கண்டானைத்து - தான்னினைத்த அளவின தாகும்.

387. The world will praise and submit itself to the mind of
the king who is able to give with affability, and to protect all who
come to him.

அ. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்.

(பரி-ா.) எ-து,—தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலீ யுஞ் செய்யும் அரசன் பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுளென்று வேறு வைக்கப்படும், எ-று.

முறை - அறநாலும் நீதிநாலுஞ் சொல்லும் நெறி. பிறவான்றது மேற்சொல்லியாகா. வேறுவைத்தல்-மக்களிற்பிரித்து உயர்த்துவைத்தல்.

(தெ-ப-ா.)—முறை செய்து - (தான்) நீதிசெலுத்தி, காப் பாற்றும் - (பிறர்வருந்தாமல்) காத்தலுஞ்செய்யும், மன்னவன்- அரசன்,(பிறப்பால்மனிதனேயாயினும்), மக்கட்கு - மனிதர்களுக்கு, இறைளன்று - (செயலினுலே) கடவுளென்று, வைக்கப் படும்-வைக்கப்படுவன்.

388. That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).

க. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கு மூலகு.

(பரி-ா.) எ-து,—இடிக்குங் துணியாயினுர் சொற்களைத் தன்செவி பொறுதாகவும் விளாவோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை நிழற்கண்ணே தங்கும் உலகம், எ-று.

செவிகைப்ப வென்றதற்கேற்ப இடிக்குங்துணியென்பது வருவிக்கப் பட்டது. நாவின்புலத்தைச் செவிமேலேற்றிக் கைப்பவென்றார். பண்புடைம - விசேடவுணர்வின்னுதல். அறநிதிகளிற் றவருமையின், மன்முழு துங் தானேயானுமென்பதாம்..

(தெ - ப - ரா.)—சொல் - (கண்டித்துப்
புத்திசொல்லுங் துணையாயினவரது) சொற்களை, செவிகைப்ப
- (தன்) செவி பொருதாகவும், பொறுக்கும் -
(அவைகளின்பயணிக்குறித்துப்) பொறுக்கும்,
பண்புடைடு-குணமுடைய, வேந்தன் - அரசனது, கவிகைக்கீழ்
- குடைநிழலின்கீழே, உலகு - உலகமானது, தங் கும்—.

389. The whole world will dwell under the umbrella of the
king, who can bear words that embitter the ear.

180. காலி

காலி. அனி. கல்வி.

கா. கொடையளி செங்கோல் குடியோம்ப னன்கு
முடையானும் வேந்தர்க் கொளி.

(பரி - ரா.) எ - து,—வேண்டுவார்க்கு வேண்டுவன
கொடுத்தலும், யாவர்மாட்டுங் தலையளி செய்தலும், முறைசெய்தலும்,
தளர்ந்த குடிகளைப் பேண்டுமாகிய இங்கான்கு செயலையும் உடையவன்
வேந்தர்க் கெல்லாம் விளக்காம், எ-று.

தலையளி - முகமலர்ந்தினியக்கறல். செவ்விய கோல்போறவின்,
செங்கோலெனப் பட்டது. குடியோம்பலென எடுத்துக்
கூறினமையால், தளர்ச்சி பெற்றும்: அஃதாவது ஆறிலொன்றுய
பொருடன்னையும் வறு மைக்கிய வழிக்கொள்ளல் வேண்டின்
அவவாறுகோடலும், இழுத்தல் வேண்டின் இழுத்தலுமாம்.
சாதிமுழுதும் விளக்கவின், விளக்கென்றார். ஒளி—ஆகுபெயர்.

இவையங்குபாட்டானும் மாட்சியும் பயனும் உடன் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—கொடை - (வேண்டுவோர்க்கு வேண்டு மஹவகளைக்) கொடுத்தலும், அளி - (யாவரிடத்தும்) முகமலர்ந்து இன்சொற்சொல்லுதலும், செங்கோல் - முறைசெய்தலும், குடி யோம்பல் - (தளர்ந்த) குடிகளைக்காத்தலும் (ஆகிய), நான்கும்-இங்கான்கு செயல்களையும், உடையான் - உடையவன், வேந்தர் க்கு - அரசர்க்கெல்லாம், ஒளியும் - விளக்காம்.

390. He is the light of kings who has these four things, benefi- cence, benevolence, rectitude, and care for his people.

சா-ம். அதி—கல்வி.

அஃதாவது அவ்வரசன் தான் கற்றற்குரிய நால்களைக் கற்றல். அவை யாவன அறநாலும், நீதிநாலும், யாளை, குதிகா, தேர், படைக்கலமென் நிவற்றி னால்களும் முதலாயின. அரசன் அறிவுடைய ஞயக்கால் தன்னு யிர்க்கேயென்றி மன்னுயிர்க்கும் பயன்படுத்தேங்கி, இஃதரசியலுள் வைக் கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தற் சிறப்புடைமையிற் பொ துப்படக் கூறுகின்றார். மேல் தாங்காமை கல்வியெனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃதிறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.

க. கற்க கசடறக் கற்பவை கற்றபி

னிற்க வதற்குத் தக.

(பரி-ளா.) எ - து,—ஒருவன் கற்கப்படுதால்களைப் பழுதறக் கற்க; அங்காங்கற்றால் அக்கல்லிக்குத்தக அவைசொல்லுகின்ற நெறிக்கண்ணே ஸிற்க, எ-று.

கற்பவை யென்றதனான், அறம்பொருள்இன்பம் வீடென்னும் உறுதிப் பொருளுணர்த்துவன் அன்றிப் பிறபொரு ணணர்த்துவன் சின்னாட்பல் பினிச் சிற்றற்றிவினர்க்கு ஆகாவென்பது பெற்றாம். கசடறக்கற்றலாவது

சா-ம். அதி. கல்வி.

சுறுக 181

விபரித ஜெயக்களை நீக்கி மெய்ப்பொருளை எல்லோர் பலருடனும் பலகா லும் பயிறல். நிற்றலாவது இல்லாழ்வழிக் “கருமமு முள்படாப்

போக முங் துவ்வாத்—தருமமுங் தக்கார்க்கே செய்” தவினும், துறந்துழித் தவத்தான் மெய்யுணர்க்கு அவாவறுத்தலினும், வழுவாமை. சிறப்புடை மகத்காலியிற் கற்றல்வேண்டு மென்பதூம், அவனுற் கற்கப்படுதூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனுற் பயனும் இதனுற் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—கற்பவை - (ஒருவன்), கற்கப்படுதூல் களை, கசடு அற - பழுதற, கற்க - கறக்கடவன் ; கற்ற பின்(அப்படி) கற்றபின் பு, அதற்கு - அக்கல்விக்கு, தக - தகுதியாக, நிற்க - (அணவகளால் சொல்லப்பட்ட வழியில்) நிற்கக்கடவன்.

391. Let a man learn thoroughly whatever he my learn; and let his conduct be worthy of his learning.

உ. எண்ணென்ப வேளை யெழுத்தென்ப விவரிரண்டுக் கண்ணென்ப வரமு முயிர்க்கு.

(பி-ளா.) எ-து.—அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்ற ஏற யெழுத்தென்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டனினும் அறிக் தார் சிறப்புடை உயிர்கட்குக் கண்ணென்று சொல்லுவர், எ-து.

எண்ணென்பது கணிதம் : அது கருவியுஞ் செய்கையுமென இருவ கைப்பமே; அவை ஏரம்பழுதலிய தூல்களுட்கான்க. எழுத்தெனவே, அதனே டொற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகவின், கண்ணெனப்பட்டன. அவை கருவியாதல் “ஆதிமுதலொழிய வல்லா தனவெண்ணி, வீதி வழுவா நிலைமையவான்—மாதே, யறமார் பொருளின்பம் வீடென் நிவற் றின், நிறமாமோ வெண்ணிறந்தாற் செப்பு.” “எழுத்தறியத் திரு மிழி தகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பா அகு—மொழித் திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதனுற் பொருளுணர்க்கு, கட்டறுத்து வீடு பெறும்.” இவற்றுணரிக. என்பவென்பவற்றுள், முன்னேய இரண்டும் அஃறினைப் பன்மைப் பெயர் ; பின்னது உயர்தினைப் பன்மை வினை. அறியாதார் அறிந்தாரென்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடையும்

மான்றது மக்களுமிருள்ளும் உணர்வு மிகுதியுடையதனே. இதனால் கற்கப் படுதலால்கட்டுக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையுங் கூறப் பட்டன.

(தெ-ப-ா.)—எண்ணப் - (அறியாதவராலே) எண்ணை ஸ்து சொல்லப்படுவனவும், ஏனை எழுத்து எண்ப-மற்றையெழு த்தென்று சொல்லப்படுவனவும் ஆகிய, இவ்விரண்டும் - இக்க லீக விரண்டையும், வாழும் உயிர்க்கு-வாழ்தற்குரிய மனிதர்க்கு, கண்-கண்களாகும், எண்ப-என்றுசொல்லுவர், (அறிந்தோர்).

392. Letters and numbers are the two eyes of man.

182 கறை

சாம-ம். அதி. கல்வி.

ஈ. கண்ணுடைய கொன்பவர் கற்றேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

(பரி-ா.) எ - து,—கண்ணுடையகொன்று உயர்த்துக் கொல்லப்படு

வார் கற்றவரோ; மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டுபுண்ணு

டையர், [கண்ணிலர்] எ-து.

தேயம் இடையிட்டவற்றையுங் காலம் ஒடையிட்டவற்றையுங் கானும்

ஞானக்கண்ணுடைமையின் கற்றுகாக் கண்ணுடையகொன்றும், அஃதின்தி

நோய் முதலியவற்றுன் தன்பஞ்செய்யும் ஞானக்கண்ணே உடைமையிற்

கல்லாதவரைப் புண்ணுடைய கொன்றுக் கூறினார்.

மேற்கண்ணம்

யுனரின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றுன்,
பொருளுள்

களையுங் கருவினால்களையுங் கற்றாது உயர்வும் கல்லாதாரது
இழிவும் இத

அந் ரெகுத்துக் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—கற்றேர் - கற்றவர், கண்
உடையர்-கண்

களையுடையவர், என்பவர் - என்று உயர்த்திச்
சொல்லப்படுவர்;

கல்லாதவர் - கற்காதவர், முகத்து - முகத்தினிடத்து,
இரண்டு

புண்ணுடையர்-இரண்டுபுண்களையுடையவராவர்,
[கண்ணிலார்.]

393. The learned are said to have eyes, but the unlearned
have

(merely) two sores in their face.

ச. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்.

(பரி - ளா.) எ-து,-யாவகாயும் அவர் உவக்குமாறு
தலீப்பெய்து

இனி இவரை யாம் எங்கனங் கூடுதுமென நினையுமாறு
நீங்குதலாகிய

அத்தன்மைத்து கற்றறிந்தாரது தொழில், எ-று.

தாம் நல்வழியொழுகல் பிறர்க்குறுதி கூறலென்பன இரண்டுங்
தொ

ழிலென ஒன்று யடங்குதலின், அத்தன்மைத்தென்றார். அத்தன்மை
- அப்

பயனைத்தருந்தன்மை. நல்லொழுக்கங் காண்டலானும், தமக்கு
மதுரமும்

உறுதியுமாய கூற்றுகள் நிகழ் வெதிர்வுகளின் இன்பம்
பயத்தலானும்,

கற்றுர்மாட்டு எல்லாரும் அன்புடையராவ ரோன்பதாம். இதனும்
கற்றுர

துயர்வு வகுத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—புலவர் - கற்றறிந்தவரது, தொழில்

- செ

யல், உவப்ப - (யாவரும்) மகிழும்படி, தலைக்கூடி -
(அவரைச்)

சேர்ந்து, உள்ள - (இனி இவரை நாம் எப்போது காண்
போமெ

ன்று) நினைக்கும்படி, பிரிதல் - நீங்குதலாகிய, அனைத்து -
அத்த

ன்மையை யுடையதாம்.

394. It is the part of the learned to give joy to those whom
they

meet, and on leaving, to make them think (Oh! when shall we meet
them

again).

ஞ. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றுர்
கடையரோ கல்லா தவர்.

| சா-ம். அதி. கல்வி.

கற்று 183

(பா - கா.) எ - து, - பிற்றைநிலைமுனியாது கற்றல்
ஙன்றுதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் சிற்குமாறுபோலத் தாழும்
ஆசிரியர்முன் ஏக்கற்றுங்றுங் கற்றுர் தலையாயினார்; அந்திலைக்கு
நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரோயாவர், எ-று.

உடையார் இல்லாரென்பன உலகவழக்கு. ஏக்கறுதல் -
ஆசையாற் றுழ்தல். கடையரொன்றதனுள் அதன் மறுதலைப்பெயர்
வருவிக்கப்பட்டது. பொய்யாயமானம் நோக்கி மெய்யாய
கல்வியிழங்தார் பின்னெரு ஞான்றும் அறிவுடையராகாலமையின்,
கடையரோயென்றார். இதனும் கற்றுரது உயர்வுங் கல்லாதாரது இழிவுங்

கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)— உடையார்முன் - செல்வர்முன்னே, இல்லார்போல் - வறியவர்போல், ஏக்கற்றும் - (தம்மாசிரியர்முன்) ஏக்கற்றுனின்றும், கற்றூர் - கற்றவர்கள், (உயர்ந்தவராவார்); கல்லாதவர் - (அங்கிலைக்குநாணிக்) கற்காதவர், கடையரோ - (எப்போதும்) இழிந்தவரோ யாவர்.

395. The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.

கூ. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு.

(பரி - ளா.) எ - து, - மணலின்கட்கேணி தோண்டிய அளவிற்றூக் கூறும்; அதபோல மக்கட் கறிவு கற்ற அளவிற்றூக் கூறும், எ - று.

ஸங்கூக் கேணியென்றது அதன்கண் நீலா. அளவிற்றூக்கவென்றது அத னளவஞ்செல்ல வென்றவாறு. சிறிதுகற்றதுனையான் அமையாது மேன் மேற் கற்றல்வேண்டு மென்பதாம். இஃது ஊழ் மாறுகொள்ளா வழி யாகவின், மேலுண்மையறிவே மிகுமென்றதனேடு மலையாமையறிக்.

(தெ-ப-ளா.)— மணல் - மணலினிடத்தே, கேணி - கேணியானது, தொட்ட அனைத்து-தோண்டிய அளவினதாக, ஊறும் - சரக்கும்; (அதுபோல்), அறிவு - (மனிதருக்கு) அறிவானது, கற்ற அனைத்து - கற்ற அளவினதாக, ஊறும் - சரக்கும்.

396. Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

எ. பாதானு காடாமா ஓராமா லென்னெருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

(பரி - ளா.) எ - து, — கற்றவனுக்குத் தன்னுடெங்

தன்னாருமேயென்றியாதானு மொருநாடும் நாடாம், யாதானுமோரும் ஊராம் ; இங்கென மாயின் ஒருவன் தானிறக்குமளவுங் கல்லாது கழிகின்றது என்கருதி, எ - து.

உயிரோடுசேறலிற் சாந்துணையுமென்றார். பிறர்காடுகளும் ஊர்களுக் கூட உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற் கேது 187 காசு சா0-ம். அதி. கல்வி.

வாகவின் கல்விபோலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே செய்கவென்பதாம்.

எப்பொழுதான்

(தெ-ப-ளா.) — யாது ஆனும் - (கற்றவனுக்குத் தன்னுடெங்

ஊருமேயல்லாமல்) யாதாயினுமொருநாடும், நாடு ஆம் - தன்

ஞாடாம், (யாது ஆனும்) - யாதாயினு மோருரும், ஊர் ஆம் - தன்

ஊராம்; (அப்படியிருக்க ஒருவன்), சாம்துணையும் -

இறக்கு

மளவும், கல்லாத ஆறு - கல்லாமற்கழிகின்றது, என் - யாது?

397. How is it that any one can remain without learning, even

to
his death, when (to the learned man) every country is his own
(country)
and every town his own (town)?

—
அ. ஒருமைக்கட்டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.

(பரி-ளா.) எ - து, — ஒருவனுக்குத் தானேனு பிறப்பின்கண்கற்ற
கல்வி

எழுபிறப்பினுஞ் சென்று உதவுதலையுடைத்து, எ-று.

வினொகள் போல உயிரின்கட்டிடங்கு அது புக்குழிப் புகுமாகவின்,

எழு

மையு மேமாப் புடைத்தென்றார். எழுமை மேலே கூறப்பட்டது.
உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.

(தெ-ப-ா.)—ஒருவற்கு-ஒருவனுக்கு, தான்—,
ஒருமைக்

கண் - ஒருபிறப்பில், கற்றகல்வி - கற்றகவியானது,
எழுமையும் - எழுபிறப்புகளிலும், ஏமாப்பு - போய்
உதவுதலை, உடைத்து - உடையதாகும்.

398. The learning, which a man has acquired in one birth,
will yield him pleasure during seven births.

கூ. தாமின் புறுவ துலகின் புறக்கண் டி
காமுறுவர் கற்றறிந் தார்.

(பரி-ா.) எ-து,—தாமின்புறுதலர்கு ஏதுவாகிய கல்விக்கு
உலகமின் புறுதலால் அச்சிறப்பு நோக்கிக் கற்றறிந்தார் பின்னும்

அதனையே விரும் புவா, எ-று.

தாம் இன்புறுதலாவது விகழ்வின்கட் சௌற்பொருள்களின் சுவை
நூகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம்
வீடு பயத்தலானும், அதனுன் இடையாகுத இன்பமெய்துதல். உலகின்
புறுதலாவது இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன வெல்லாம் அறி
யப்பெற்றேமென்றும், யான்டு பவவாக நகையிலமாயினேமென்றும் உவத்
தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தலென்றிவற்றாற் ருன்புறு

தலும் பலரையும் பக்கமாக்கலும் உடைத்தென அறிந்து அதனைக் காழுறு
மையிற் கற்றறிந்தாளென்றும், சரும்பு அபிரத்துக் கூவிபோலத் தாமின்புறு
தற்கு உலகின்புறுதல் பிறவாற்றுன் இன்மையின் அதனையே காழுறுவ
கொன்றுங் கூறினார்.

(தெ - ப - ளோ.)—தாம் - தாங்கள், இன்புறுவது - இன்ப
மடைதற்கு ஏதுவாகிய கல்விக்கு, உலகு - உலகமானது, இன்பு

சக-ம். அதி. கல்லாமை.

காட்டு

185

உற - இன்பமடைய, கண்டு - (அச்சிறப்பு) ணோக்கி,
கற்றுஅறிந் தார் - (நால்களைக்) கற்றறிந்தவர்கள், காழுறுவர் -
(பீன்னும் அதனையே) விரும்புவார்.

399. The learned will long (for more learning), when they see
that while it gives pleasure to themselves, the world also derives
pleasure from it.

கா. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

(பரி-ளோ.) எ-து,-ஒருவனுக்கு அழிவில்லாத சீரிய
செல்வமாவது கல்வி; அஃதொழிந்த மணியும் பொன்னுமுதலாயின
செல்வமல்ல, எ-று.

அழிவின்மையாவது தாயத்தார், கள்வர், வலியர், அரசரென்
நிவ ராற்கொள்ளப்படாமையும், வழிபட்டார்க்குக் கொடுத்துழிக்
குறையாமை யுமாம். சீர்மை-தக்கார்கண்ணே சிற்றல். மனி
பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை
மாடல்லவென்றார். இவையைந்து பாட்டானுங் கல்வியது சிறப்புக்

கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஒருவந்கு - ஒருவனுக்கு, கேடு இல் - அழிவில்லாத, விழுச்செல்வம் - சிறப்பாகிய செல்வமாவது, கல்வி - வித்தையாகும், மற்றை யவை - அது நீங்கலாகிய மணியும் பொன்னும் முதலான செல்வம், மாடுஅல்ல - செல்வமல்ல.

400. Learning is the true imperishable riches; all other things are not riches.

சுக - ம். அதி-கல்லாமை,

அஃதாவது கற்றலைச்செய்யாமை; என்றது அதனின் ஆய இழிப்பினை. கல்விச்சிறப்பு மேல் விதிமுகத்தாற் கூறியதுணியான் முற்றுப்பெற்றுமை நோக்கி, எதிர்மறை முகத்தானுங் கூறுகின்றதாகவின், இது கல்வியின் விண் வைக்கப்பட்டது.

த. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நாலின்றிக் கோட்டி கொள்ளல்.

(பரி-ா.) எ - து, — அரங்கினை யிதழைது வட்டாடினாற் போலும் தான் நிரம்புதற் கேதுவாசிய நால்களைக்கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல், எ-து.

அரங்கு - வகுத்ததானம். வட்டாடல் - உங்கடயுருட்டல்.

இவை “கட்டளை யன்ன வட்டரங் கிழமத்துக்—கல்லாச் சிறுஅர் கெல்லிவட்டாடும்” என்பதனான்றிக. நிரம்புதல் அறியவேண்டுவன் வெல்லாமறிதல். கோட்டி யென்பது ஈண்டாகுபெயர். “புல்லா வெழுத்திற் பொருளில் வறுங் கோட்டி” என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா வென்பதாம்.

24

(தெ - ப - ளா.)—நிரம்பிய - (தான்) நிரம்புதற்கு
எதுவா

கிய, நால் - நால்களை, இன்றி - இல்லாமல், கோட்டி
கொள்ளல் -

(ஒருவன்) சபையின்கண் ஒன்றைச்சொல்லுதல், அரங்கு -
வகுக்

குமிடம், இன்றி - இல்லாமல், வட்டுஆடியற்று -
உண்டையுருட்
நியதுபோலும்.

401. To speak in an assembly (of the learned) without
fullness

of knowledge, is like playing at chess (on a board) without
squares.

2. கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று.

(பரி - ளா.) எ-து, —கல்வியில்லாதா ஞாருவன்
அவையின்கண் ஒன்

றுசொல்லுதலில் அவாவுதல் இயல்பாகவே முலையிரண்டும் இல்லாதா
ளா

ருத்தி பெண்கமயை அவாவினுற் போலும், எ-று.

இணைத்தென அறிந்த சினையாகவின், தொகையொடு
முற்றும்மை கொ

தேதார். சிறிதும் இல்லாதா ளன்பதாம். அவாவியவழிக்
கடைபோகாது,

போகினும் நகை விளைக்கு மென்பதாயிற்று.

(தெ-ப-ரா.)—கல்லாதான் - கல்வியில்லாதவ

கொருவன்,

சொல் - (சபையினிடத்து ஒன்று) சொல்லுதலே,
காமுறுதல்-

வேண்டுதல், முலைஇரண்டும் - இரண்டுமூலைகளும்,
இல்லாதான்-

இல்லாதவளாருத்தி, பெண்-பெண்மையை,
காமுற்றதுஅற்று-

வேண்டுவதுபோலும்.

402. The desire of the unlearned to speak (in an assembly),
is like

a woman without breasts desiring (the enjoyment of) woman-hood.

ஈ. கல்லா தவரு நனிகல்லர் கற்றூர்முற்
சொல்லா திருக்கப் பெறின்.

(பி - ரா.) எ - து,—கல்லாதாரும் மிகங்களாவர் தாமே
தம்மை

யறிந்து கற்றூர் அவையின்கண் ஒன்றையுஞ் சொல்லாதிருத்தல்
கூடுமா

யின், எ-று.

உம்மை இறிவசிறப்பும்கை. தம்மைத்தாம் அறியாமையின் அது
கூடா

தென்பார் பெறினென்றும், கூடின் ஆண்டுத் தம்மை
வெளிப்படுத்தாமை

யானும், பின் கல்வியை விரும்புவராகலாஜும் நனிகல்லொன்றுங்
கூறினார்.

இவை மூன்றுபாட்டானுக் கல்லாதார் அவைக்கட் சொல்லுதற்
குரியர்

அன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—கற்றூர்முன் - (தாமே தம்மை

அறிந்து)

கற்றேர் சபையின்கண், சொல்லாதிருக்க -

(யாதொன்றையும்)

பேசாதிருக்க, பெறின் - பெறுவராயின், கல்லாதவரும் -

கற்றி

லாதவரும், நனிகல்லர் - மிகவும் நல்லவராவார்.

403. The unlearned also are very excellent men, if they know how

to keep silence before the learned.

சக-ம. அதி. கல்லாமை.

சுறள் 187

ச. கல்லாதா வெட்பங் கழியன்றுயினும்
கொள்ளா ரறிவுடையார்.

(பரி-ஈ.) எ-து, — கல்லாதவனது ஒன்மை ஒரோவழி மிக நன்றா யிருப்பினும் அறிவுடையார் அதனை ஒன்மையாகக் கொள்ளார், எ-று.

ஒன்மை - அறிவுடைமை. அது நன்றாகாது; ஆயிற்றுயினும் நீர்மே வெறுத்துப் போல்வதோர் விழுக்காடாகவின், நிலைபெற்ற தூலறிவுடையார் அதனை மதியாளான்பதாம்.

(தெ-ப-ஈ.) — கல்லாதான் - கற்காதவனது,
ஒட்பம் - அறி வுடைமையானது, கழியன்று ஆயினும் -
(ஒரோவிடத்தே) மிக நன்றா யிருப்பினும், அறிவுடையார் -
அறிவுடையவர், கொள்ளார் - (அதனை அறிவுடைமையாகக்) கொள்ளார்.

404. Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

இ. கல்லா வெருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

(பரி-ா.) எ-து,—நூல்களைக் கல்லாதவாருவன் யான் அறிவுடைய யேணனத் தன்னை மதிக்கும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரை யாடக் கெடும், எ-து.

கற்றவனென்பது வருவிக்கப்பட்டது. யாதானுமோர் வார்த்தை சொல்லுக்குண்ணுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடுமென்பதாம். இவை யிரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறி விள் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—கல்லாதாருவன் - (நூல்களைக் கற்காத வொருவன், தகைமை-(அறிவுடையேணன்று தன்னைமதிக்கும்) மதிப்பானது, தலைப்பெய்து - (அவைகளைக்கற்றவன்) கண்டு, சொல்லாட - பேச, சோர்வுபடும் - கெடும்.

405. The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

க. உள்ளென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரணையர் கல்லாதவர்.

(பரி-ா.) எ - து,—கல்லாதவர் காணப்படுதலான் இரைல்லர் உள்ளென்று சிலர்சொல்லு மளவினராதல் அன்றித் தமக்கும் பிறர்க்கும் பயன் படாமையால் விளையாத களர்விலத்தோ டொப்பர், எ-து.

களர் தானும் பேணற்பாட்டுமிக்கு உயிர்கட்கும் உணவழுதலிய உதவாததுபோலத் தாழும் நன்கு மதிக்கற்பாட்டுமிக்கு பிறர்க்கும் அறிவு முதலிய உதவா கொன்பதாம். இதனாற் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.

(தெ-ப-ா.) — கல்லாதவர் - கற்றிலாதவர், (காணப்பட்டுக் கொண்டிருக்கையால்), உள்ளனன்னும் உள்ளவரென்று (சில ராலே) சொல்லப்படும், மாத்திரையா அல்லால் - அளவினரா தல் அல்லாமல், (தமக்கும் பிறர்க்கும்பயண்படாமையால்), பயவா களர் அனையர் - விளையாத களர்நிலத்தோடு ஒப்பாவார்.

406. The unlearned are like worthless barren land : all that can be said of them is, that they exist.

எ. நுண்மா ஞாழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று.

(பி-ா.) எ-து,—துண்ணிதாய் மாட்சிமைப் பட்டுப் பலதால்களி னுஞ்சென்ற அறி விலாதவனுடைய ஏழுச்சியும் அழகும் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய ஏழுச்சியும் அழகும் போலும், எ-து.

அறிவிற்கு மாட்சிமையாவது பொருள்களைக் கடிதிற்காண்டலும் மற வாயையும் முதலாயின. பாவை ஆகுபெயர். “உருவின் மிக்கதோருடம் பது பெறுதலுமரிது” ஆகலான் எழினலங்களும் ஓர்பயனேயெனினும், நூலறி வில்வழிச் சிறப்பில வென்பதாம். இதனான் அவர் வடிவழகாற் பயனின்மை கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—நுண் - நுட்பமாகி, மாண் - மாட்சிமைப் பட்டு, நுழை - (பலதால்களிலும்) சென்ற, புலம் - அறிவை, இல்லான் - இல்லாதவனது, எழில் - ஏழுச்சியும், கலம் - அழு கும், மண் - சுண்ணச்சாந்தினாலே, மாண் - மாட்சிமைப்பட, புனை - அலங்கரிக்கப்பட்ட, பாவைஅற்று - பாவையினது ஏழுச்சியும் அழகும்போலும்.

407. The beauty and goodness of one who is destitute of knowledge gained by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

அ. நல்லார்கட் பட்ட வறுமையினின்னதே
கல்லார்கட் பட்ட திரு.

(பி - ளா.) எ - து, - சுற்றுர்மாட்டுங்ற வறுமையினும்
இன்னது கல்லாதார்மாட்டு நின்ற செல்வம், எ-து.

இழிவசிறப்பும்மை விகாரத்தாற் ரூக்கது. தத்தங்கிலையின் அன்றி
மாறி நிற்றலான் தாமிடுக்கட்டுதலும் உலகிற்குத் தண்பஞ் செய்தலும்
இரண் டற்கும் ஒக்குமாயினும், திருக் கல்லாரைக்கெடுக்க, வறுமை
நல்லாரைக் கெடாது நிற்றலான், வறுமையினுங் திரு இன்னதென்றார்.
இதனால் அவர் திருவின் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கல்லார்கண் - கல்லாதவரிடத்து,
பட்ட - உண்டாகிய, திரு - செல்வமானது, நல்லார்கண் -
கற்றவரிடத்து,

சுட-ம். அதி. கேள்வி.

கார்கள்

189.

பட்ட - உண்டாகிய, வறுமையின் - தரித்திரத்தினும்,
இன்னதே - துங்பஞ் செய்வதேயாகும்.

408. Wealth, gained by the unlearned, will give more sorrow
than the poverty which may come upon the learned.

க. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்று ரணைத்திலர் பாடு.

(பரி-ளா.) எ-து, - கல்லாதார் உயர்ந்த சாதிக்கட் பிறந்தார்
ஆயினும் தாழ்ந்தசாதிக்கட் பிறந்துவத்துங் கற்றாரது பெருமை
அளவிற்குய பெருமை யிலர், எ-து.

உடலோடொழியுஞ் சாதியுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங்
கல்வி யுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம். இதனால் அவர்
சாதியுயர்ச்சியாற் பயனின்மை கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—கல்லாதார் - கற்றிலரதவர்,
மேற்பிறந்தார் ஆயினும் - உயர்ந்தசாதியிற் பிறந்தா ராயினும்,
கீழ்ப்பிறந்தும்தாழ்ந்தசாதியிற் பிறந்திருந்தும்,
கற்றூர் அனைத்து - கற்றவரது பெருமையளவினதாகிய, பாடு -
பெருமையை, இலர் - உடையவ ராகார்.

409. The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned, though they may have been born in a low caste.

க. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநால்
கற்றுரோ டேனை யவர்.

(ப-ா-ா.) எ-து,—விலங்கோடு நோக்க மக்கள் எத்துணை
நன்மையுடையர் அத்துணைத்தீமையுடையர் விளங்கியதாலைக் கற்றுரோடு
நோக்கக் கல்லாதவர், எ-து.

இலங்கு நாலெலன்பது சாதியொருமைப்பெயர்.
விளங்குதல்-மேம்படு தல். விலங்கின் மக்கட் கேற்றமாய உனர்வுமிகுதி
காணப்படுவது கற்றூர் கண்ணேயாகவின், கல்லாதாரும் அவரும்
ஒத்தபிறப்பினரல்லான்பதாம். மயக்கநிரவிறை. இதனால் அவர்
மக்கட்பிறப்பாற் பயணம்தாமை கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—இலங்குநால் - விளங்கியதாலை,
கற்றுரோடு-கற்றவருடன், ஏனையவர் - கல்லாதவர், விலங்
கொடு - மிருகங்க ஞடன், மக்கள் அனையர் - மனிதரை
ஒப்பாவர்.

410. As beasts by the side of men, so are other men by the side
of those who are learned in celebrated works.

சுடு-ம். அதி-கேள்வி.

அஃதாவது கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றவிந்தார்
கூறக்கேட்டல். கற்றவழி அதனை ஆய அறிவை வலியுறுத்தலானும்,
கல்லாதவழியும் அதனை உண்டாக்குதலானும், இது கல்வி
கல்லாமைகளின்பின் வைக்கப்பட்டது.

க.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ
செல்வத்து ளைலாங் தலை.

மச்செல்வஞ்

(பி - கா.) எ-து, — ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது
நெவி

யான் வருஞ்செல்வம். அச்செல்வம் பிறசெல்வங்க ளைலாவற்றினுங் தலை
யாகலான், எ-று.

செவியான் வருஞ்செல்வம் - கேள்வியான் ளைலாப்பொருளையு
மறி தல். பிறசெல்வங்கள் பொருளான் வருவன ; அவை நிலையா
ஆகலானும், துண்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை
ஒழித்து இத ணையே செய்கவென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-கா.)—செல்வத்துள் செல்வம் -
(ஒருவனுக்குச்) சிறப்புடைய செல்வமாவது, செவிச்
செல்வம்-செவியால்வருஞ் செல்வமாம், அச்செல்வம் - அந்தச்
செவிச்செல்வமானது, செல்வத்துள்ளலாம் - பிறரெ
சல்வங்களைலாவற்றினும், தலை-தலை மையாம் (ஆதலால்).

411. Wealth (gained) by the ear is wealth of wealth ; that
wealth is the chief of all wealth.

உ. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.

(பி-கா.) எ-து, — செவிக்குணவாகிய கேள்வி யில்லாத
பொழுது

வயிற்றுக்குஞ் சிறிதனவு இடப்படும், எ-று.

சுவைமிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வியுள்ளபொழுது
வெ

றுக்கப்படுதலான் இல்லாத போழ்தென்றும், பெரிதாயவழித்

தேடற்றுன்

பமேயன்றி நோயுங் காமரும் பெருகுதலாற் சிறிதென்றும்,
அதுதானும்

பின்னிருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படுமென்றும்
கூறினார்.

சுதல் வயிற்றது இழிவுதோன்றுகின்றது. இவையிரண்டு பாட்டானும்
கேள்

வியது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செவிக்கு - காதுக்கு, உணவு -
உணவாகிய கேள்வியானது, இல்லாதபோழ்து -
இல்லாதகாலத்து, வயிற்றுக்

கும் - வயிற்றினுக்கும், சிறிது - சிறிதுணவு, ஈயப்படும் -
இடப்
படும்.

412. When there is no food for the ear, give a little
also to the
stomach.

ந. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
ஞன்றுரோ தெடாப்பர் ஸிலத்து.

(பரி-ா.) எ-து,—செவியுணவாகிய கேள்வியினையுடையார் நிலத்
பின்கண்ணராயினும், அவியுணவினையுடைய தேவரோதொப்பர், எ-து.

செவியுணவு - செவியாலுண்ணுமுனவு. அல்வழிக்கண்வந்த இன்சா
ரிபையது எகரம் வலிக்கு ஸின்றது. அவியாகியவனவு தேவர்க்கு வேள்

சுட-ம். அதி. கேள்வி.

கருக 191

வித்தீயிற்கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் ஆன்றுரொன்றும்,

துன் பமறியாமையாற் தேவரோ டொப்பென்றுக் கூறினார். இதனால் அதனை யுடையாராது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—செவிஉணவின்-செவியுணவாகிய, கேள்வி- கேள்வியை, உடையார் - உடையவர், நிலத்து - பூமியிலிருக்கினும், அவிஉணவின் - அவியாகிய வுணவினையுடைய, ஆன்று ரோடு - தேவரோடு, ஒப்பர் - ஒப்பாவார்.

413. Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

ச. கற்றில ணயினுக் கேட்க வஃப்தொருவற்
கொற்கத்தி னாற்றுங் துணை.

(பரி-ா.) எ-து,-உறுதி நூல்களைத்தான் கற்றிலையினும், அவற் றின்பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக்கேட்க. அக்கேள்வி ஒருவறுக் குத் தளர்ச்சிவங்குதழிப் பற்றுக் கோடாங் துணையாகலான், எ-று.

உம்மை கற்கவேண்டுமென்பதுபட நின்றது.
தளர்ச்சி-வறுமையான் ஆதல் அறிவின்மையான் ஆதல் இடுக்கட்பட்டுழி மனந்தளர்தல். அதனைக் கேள்வியின் ஆய அறிவுநிக்குமாகவின், ஊற்றுங்துணையென்றார். ஊன்றை ன்னு மாகுபெயரின் னகரம் திரிந்து வின்றது.

(தெ - ப - ஃ-ா.)—கற்றிலன் ஆயினும் -
(உறுதிநூல்களைத் தான்) கல்லானுயினும், கேட்க -
(அவைகளின் பொருள்களைக்
கற்றார்சொ ஸ்லக்)கேட்கக்கடவன்;
அஃபா - அக்கேள்வியானது, ஒருவற்கு - ஒருவறுக்கு,
ஒற்கத்தின் - தளர்ச்சிவங்குதழிடத்து, ஊன்று ஆம்துணை -
பற்றுக்கோடாங்துணையாம், (ஆதலால்).

414. Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.

ஞ. இழுக்க வடையுமில் யூற்றுக்கோ ஸ்ரே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்

(பி - ளா.) எ - து, - வழுக்குதலையுடைய சேற்றுநிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல்போலுதவும் காவற்சாகாடு கைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற்சொற்கள், எ-து.

அவாய்சிலையான் வந்த உவமையடையாற் பொருள்டை வருவிக்கப் பட்டது. ஊற்றுகிய கோல்போ ஒதுதல்-தளர்ந்துழிய அதனை நீக்குதல். கல்வியுடையானும் ஒழுக்கமில்லாதார் அறிவிலராகவின், அவர்வாய்ச் சொற் கேட்கப்படாதென்பது தோன்ற ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் லென்றார். வாயென்பது தீச்சொல்தியாமையாகிய சிறப்புணர் நின்றது. அவற்றைக் கேட்கவென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-ளா.)—ஒழுக்கம்
நன்ன டைக்கையுடையவரது,

உடையார் - (அரசனுக்கு)
வாய்ச்சொல் -
வாயிற்பிறக்குஞ்சொல், ■

192 ககூ சுட-ம். அதி. கேள்வி.

இழுக்கல் உடையுமி - வழுக்குதலையுடைய
சேற்றுநிலத்தில்,

ஊன்றுகோல் அந்தே - ஊன்றுகோலேபோ ஒதுவும்.

415. The words of the good are like a staff in a slippery place.

ஈ. எனைத்தானு நல்லவை கேட்க வைனைத்தானு
மான்ற பெருமை தரும்.

(பரி-ளா.) எ - து, - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அக்கேள்வி அத்தனையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான், எ-து.

எனைத்து அனைத்து என்பன கேட்கும் பொருண்மேலுங் காலத்தின் மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்திண்டு எல்லா அறிவு

கனையும் உளவாக்கவின், சிறிதென்று இகழுந்கவென்பதாம்.
(தெ - ப - ளா.)—ஈல்லவை - (ஒருவன்) உறுதிப் பொருள்

களில், எனைத்துஆனும் - எவ்வளவு சிறிதாயினும்,
கேட்க-கேட்

கக்கடவன்; (அக்கேள்வியானது) அனைத்துஆனும் -
அவ்வளவி

ஞலும், ஆன்றபெருமை - நிறைந்தபெருமையை,
தரும்-கொடுக்
கும் (ஆதலால்).

416. Let a man listen, never so little, to good
(instruction), even
that will bring him great dignity.

எ. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துண
தீண்டிய கேள்வி யவர். [ரங்

(பரி-ளா.) எ - து, —பிறழ வனர்ந்தவழியும், தமக்குப்
பேதைமை

பயக்குஞ் சொற்களைச் சொல்லார். பொருள்களைத் தாழும்
நுண்ணிதாக

அராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினையுடையார்,
எ-து.

பிழைப்பவென்பது திரிந்துநின்றது.

பேதைமை—ஆகுபெயர். ஈண்

இதல் - பலவாற்றுள் வந்து நிறைதல். பொருள்களின்
மெய்ம்மையைத்

தாழும் அறிந்து அறிந்தாரோடு ஒப்பிப்பதுஞ் செய்தார்

தாமதகுணத்தான்

மயக்கினராயினும், அவ்வாறல்லது சொல்லாளென்பதாம்.

இவைநான்கு

பாட்டானுங் கேட்டார்க்கு வரு என்மை கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—இழைத்து உணர்ந்து -

(பொருள்களை) நட்

பமாக ஆராய்க்கறிந்து, ஈண்டிய - (அதன்மேலும்)
நிறைந்த,

கேள்வியவர் - கேள்வியையுடையவர், பிழைத்து
உணர்ந்தும்-

பிழைப்பட அறிந்தவிடத்தும், பேதைமை - (தமக்கு)
அறியாமை

பைத்தருஞ் சொற்களை, சொல்லார் - சொல்லமாட்டார்.

417. Not even when they have imperfectly understood (a
matter),

will those men speak foolishly, who have profoundly studied,
and dili.

gently listened (to instruction).

சு-ம. அதி. கேள்வி.

ககூ. 193

அ. கேட்பினுங் கோாத் தகையவே கேள்வியாற்
ரேட்கப் படாத செவி.

(பி-ஞா.) எ-து,—தம்புலமாய ஓசைமாத்திரத்தைக்
கேட்குமாயி இஞ் செவிடாங் தன்மையவேயாம், கேள்வியால்
தொளைக்கப்படாத செவி கள், எ-து.

ஏகாரம் தேற்றத்தின்கணவங்தது. ஓசைமாத்திரத்தான்
உறுதியெய் தாமையின் கோாத் தகையவென்றும், மனத்தின்கண்
நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியுங்

கூறினார் பழையதொனை தொளை அன்றென்பதாம்.

(தெ - ப - ளா.)—கேள்வியால் - கேள்விகளால்,
தோட்கப் படாத - தொளைக்கப்படாத, செவி -
காதுகள், கேட்பினும் - (தமக்குரிய ஒசையைக்)
கேட்குமாயினும், கேளாத்தகையவே - செவிடாங்
தன்மையினவேயாம்.

418. The ear which has not been bored by instruction,
although it hears, is deaf.

கு. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

(பரி - ளா.) எ - து, — நுண்ணிதாகிய கேள்வியுடையர்
அல்லாதார் பணிந்த மொழியின்யுடையராதல் கூடாது, எ - று.

கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமே
லேற்றப்பட்டது. வாய் ஆகுபெயர். பணிந்தமொழி பணிவைப்
புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வின்மையாற் றம்மைவியந்து
கூறுவரென்பதாம். அல் லாலென்பதாற் பாடம்.

(தெ - ப - ளா.)—நுணங்கிய - துட்பமாகிய,
கேள்வியர் அல் லார் - கேள்வியை யுடையவரல்லாதவர்,
வணங்கிய - வணக்கத் தைக்காட்டுகிற, வாயினர் ஆதல் -
சொல்லையுடையவராகுதல், அரிது - கூடாது.

419. It is a rare thing to find modesty,—a reverend
mouth—with those who have not received choice instruction.

கு. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
எவியினும் வாழினு மென்.

(பரி - ளா.) எ - து, — செவியான் நுகரப் படுஞ்சுவைகளை
உணராத வாயுணர்வினையுடைய மாந்தர் சாவினும் வாழினும்
உலகிற்கு வருவ தென்னை, எ - று.

செவியான் நுகரப்படுஞ் சுவைகளாவன சொற்சுவையும்,
பொருட்சு வையும் : அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரமென

இருவகைத்து. பொருட்சவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு வியப்பு, சாந்தமென ஒள்பதுவகைத்து. அவையெல்லாம் ஈணுகொப்பிற எரு

194 கசுசு

சங்கம். அதி. அறிவுடைமை.

பெருகும். வாயுணர்வெள்பது இடைப்பதங்கள் தொக்குநின்ற மூன்றாம் வேற்றுமைத்தொகை: அது வாயான்துகரப்படுஞ் சுவைகளையுணரும் உணர் வெனவிரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பென ஆரும். செத்தாலிழப்பதும் வாழ்ந்தாற் பெறுவதும் இன் மையின், இரண்டும் ஒக்குமென்பதாம். வாயுணவினென்று பாடமோது வாருமூளர். இவை மூன்றுபாட்டானுங் கேளாதவழிப் படுக்குற்றங்கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—செவியின்சுவை - காதுகளால் அறியப் படுஞ் சுவைகளை, உணரா - அறியாத, வாய்உணர்வின் - வாயால் உண்ணப்பட்டபொருளின் சுவையை அறியும் அறிவினையுடைய,

மாக்கள் - மனிதர், அவியினும் - இறந்தாலும், வாழினும்-வாழ்ந்தாலும், என் - (உலகத்துக்குவருவது) யாது.

420. What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear?

சங்கம். அதி-அறிவுடைமை.

அஃதாவது கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மை அறிவுடைய அதல். அதிகாரமுறைமையும் இதனுணை விளங்கும்.

க. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு மூள்ளழிக்க லாகா வரண்.

(பரி-ா.) எ-து,—அரசர்க்கு அறிவென்பது இறுதிவாராமாற் காக் குங் கருவியாம்; அதுவேயும் அன்றிப் பகைவர்க்கு அழிக்கலாகாத உள்ளரண்மாம், எ-று.

காத்தல் - முன்னறிக்கு பரிகரித்தல். உள்ளரண் - உள்ளாய் அரண்; உள்புக்கழிக் கலாகா அரணென்றுமாம். இதனால் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிவு - (அரசர்க்கு) அறிவென்பது, அற்றம்முடிவுவாராமல், காக்கும் - பாதுகாக்கும், கருவி - படையாம்; (அதுவல்லாமல்) செறுவார்க்கும்-பகைவர்க்கும், அழிக்கல் ஆகாஅழிக்கக்கூடாத, உள் - உள்ளாகிய, அரண் - காவலீடுமாம்.

421. Wisdom is a weapon to ward off destruction ; it is an inner fortress which enemies cannot destroy.

உ. சென்ற விடத்தாற் செலவிடா தீதோரீஇ
நன்றின்பா வுய்ப்ப தறிவு.

(பரி -ா.) எ-து,—மனத்தை அது சென்ற புதைக்கூட்செல்ல யிடாது அப்புலத்தின் நன்மை தீகைகளை ஆராய்க்கு தியதனில் நீக்கி எல் லதன்கட் செலுத்துவது அறிவு, எ-று.

விணைக்கேற்ற செய்ப்படிபொருள் வருவிக்கப்பட்டது. ஒசை, ஊறு, ஒளி, சுதை, நாற்றமெனப் புலம் ஜந்தாயினும், ஒருகாலத்து ஒன்றின்கண்

சந-ம். அதி. அறிவுடைமை.

ககாஞ்

195

அல்லது செல்லாமையின், இடத்தானென்றார். யிடாதென்பது கடைக் குறைந்து நின்றது. குதிகாயை நிலமறிக்குசெலுத்தும் வாதுவன்போல வேருக்கி மனத்தைப் புலமறிக்கு செலுத்துவது அறிவென்றார், அஃது உயிர்க்குணமாகவின்.

(தெ - ப - கா.)—சென்றஇடத்தால் - (மனத்தை அது) போனவிஷயத்தில், செலவிடாது-போக விடாமல், (அவ் விஷயம் கனி என்மைதினைகளை ஆராய்ந்து), தீது-தீயதிலிருந்து, ஒரீதிநிக்கி, நன்றின்பால் - நல்லதனிடத்து, உய்ப்பது - போகவிடுவது, அறிவு - அறிவாம்.

422. Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

ஈ. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

(பரி-கா.) எ-து,—யாதொருபொருளை யாவர் யாவர் சொல்லக்கேட்

பினும் அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு, எ-ஆ,

குணங்கள்மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின்,

யெர்ந்தபொருள் இழிந்தார்வாயினும், இழிந்தபொருள் உயர்ந்தார்வாயி

ஞும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயி

ஞும் ஓரோவழிக் கேட்கப்படுதலான், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்

பினுமென்றார். அடிக்குப் பன்மைபதறி வந்தது. வாயென்பது அவர் அப்

பொருளின்கட்ட பயிலாமை யுணர்த்தினின்றது. மெய்யாதல் - நிலைபெறு

தல். சொல்வாரது இயல்பு நோக்காது அப்பொருளின் பயனேக்கிக் கொள்

ஞுதல் ஒழிதல் செய்வதறிவென்பதாம்.

(தெ - ப - கா.)—எப்பொருள் - யாதொருபொருளை,

யார்

யார்வாய் - எவ்வொவர்வாயில், கேட்பினும் - கேட்டாலும்,
அப்

பொருள் - அப்பொருளினது, மெய்ப்பொருள் -
மெய்யாகிய

பயனீ, காண்பது - காணவல்லது, அறிவு - அறிவாம்.

423. To discern the truth in every thing, by whomsoever
spoken,
is wisdom.

ச. என்பொருள்வாகச் சொல்லலித் தான்
பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

(பி-கா.) எ-து,—தான் சொல்லுஞ்சொற்களை அறிய
பொருள்வா

யினும் கேட்பார்க்கு எனிய பொருள்வாமாறு மனங்கொளச்
சொல்லிப்

பிறர்வாய்க்கேட்குஞ் சொற்களின் நுண்ணியபொருள்
காணஅரிதாயி

னும் அதனைக் காணவல்லது அறிவு, எ-று.

உடையவன்தொழில் அறிவின்மே லேற்றப்பட்டது. சொல்லுவன
வழு

வின்றி இனிது விளங்கச் சொல்லுகவென்பார் சொன்மேல்
வைத்தும்,

கேட்பன வழுவினும் இனிது விளங்காவாயினும் பயனைக்
கொண்டொழி

கவென்பார் பொருண்மேல்வைத்துங் கூறினார்.

(தெ-ப-ா.)—எண்பொருள்துக - (கேட்பவர்க்கு) எனிய பொருளினவராக, செல - மனங்கொள்ள, சொல்லி—, தான் பிறர் வாய் - தான் பிறர்வாயில் (கேட்கப்படுஞ் சொற்களில்), நுண்பொருள் - (காணுதற்கரிய) நுட்பமாகிய பொருளையும், காண்பது- காணவல்லது, அறிவு - அறிவாம்.

424. To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.

ஏ. உலகங் தழிலை தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு.

(பரி - ளா.) எ - து, — உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; அங்கட்பின்கண் முன்மலர்தலும் பின் கூம்புதலுமின்றி ஒருங்கிலை வருவது அறிவாம், எ-று.

தழிலைது இல்லதுஎன்பன அவ்வத் தொழில்மேனின்றன. உலக மென்பது ஈண்டுயர்க்கோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப்பூப்போல ஒருங்கிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்துமா கவின், அதனை அறிவென்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப் பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும் கல்குரவிற் கூம்பலுமில்ல தென்று உரைப்பாருமூளர்.

(தெ - ப - ளா.)— உலகம் - (ஒருவனுக்கு) உயர்க்கோரை, தழிலைது - நட்பாக்குவது, ஒட்பம் - அறிவுடைமையாம்; மலர் தலும் - (முன்னே) விரிதலும், கூம்பலும் - (பின்னே) குவிதலும், இல்லது - (அங்கட்பினிடத்தே) இல்லாதது, அறிவு - அறி வாம்.

425. To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus-flower).

கூ. எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தழிவு.

(பரி-கா.) எ - து, - உலகம் யாதொருவாற்றுன்
ஒழுகுவதாயிற்று அவ்வுலகத்தோடு மேவித் தானும்
அவ்வாற்றுனெழுகுவது அரசனுக் கறிவு, எ-று.

உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்கௌ நியமிப்பாரில்லை
யெனக் கருதித் தானினைத்தவாறே ஒழுகிற் பாவமும் பழியுமாம் ஆக
லான், அவ்வாரைழுகுதல் அறிவன்றென விலக்கியவாறுயிற்று. இவை
யெங்குபாட்டாலும் அதனால் இலக்கணங்கூறப்பட்டது.

(தெ - ப - கா.) - உலகம் - உலகமானது, எவ்வது -
எவ் விதத்தினால், உறைவது-நடப்பதாயிருக்கின்றது,
உலகத்தோடு-

சங்-ம். அதி. அறிவுடைமை.

ஈசன 197 அவ்வுலகத்துடன் பொருந்தி, அவ்வது -
அவ்விதத்தால், உறைவது - (தானும்) நடப்பது, அறிவு -
(அரசனுக்கு) அறிவாம்.

426. To live as the world lives, is wisdom.

எ. அறிவுடையா ராவ தழிவா ரஹிலீ
ரஃதறி கல்லா தவர்.

(பரி-கா.) எ - து, - அறிவுடையராவார் வரக்கடவுதனை
முன்னறிய வல்லார்; அறிவிலராவார் அதனை முன்னறியமாட்டாதார்,
எ-று.

முன்னறிதல் முன்னேயெண்ணியறிதல். அஃ
தறிகல்லாமையாவது வந்தாலறிதல். இனி ஆவதறிவாளென்பதற்குத்

தமக்கு நன்மையறிவா கொன் ரஹப்பாருமூளர்.

(தெ-ப-ா.)—ஆவது - வரக்கடவதை, அறிவார் - (முன் னே) அறியவல்லவர், அறிவுடையார் - அறிவையுடையவராவார்; அஃது - அவ்வரக்கடவதை, அறிகல்லாதவர் - (முன் னே) அறி யமாட்டாதவர், அறிவிலார் - அறிவில்லாதவராவார்.

427. The wise are those who know beforehand what will happen ; those who do not know this are the unwise.

அ. அஞ்சவ தஞ்சாமை பேதைமை யஞ்சவ
தஞ்ச லறிவார் தொழில்.

(பரி - ணா.) எ-து,-அஞ்சப்படுவதனை அஞ்சாமை
பேதைமையாம்; அவ்வஞ்சப்படுவதனை அஞ்சதல் அறிவார்தொழிலாம்,
எ-து.

பாவமும் பழியுங் கேடும் முதலாக அஞ்சப்படுவன
பலவாயினும், சாதிப்பற்றி அஞ்சவதென்றார். அஞ்சாமை-என்னுத
செய்துவிற்றல். அஞ்சதல் - என்னித் தவிர்தல். அது காரியமன்றென்று
இகழப்படாதென்பார் அறிவார் தொழிலென்றார். அஞ்சாமை
இதற்மாட்சியாகச் சொல்லப்பட்டுமையின், ஈண்டஞ்சவேண்டுமீடங்
கூறியவாறு. இவை யிரண்போட்டாலும் அதனையுடையாரது
இலக்கணங்கூறப்பட்டது.

(தெ - ப - ணா.)—அஞ்சவது - அஞ்சத்தகுவதற்கு,
அஞ்சாமை - அஞ்சாதிருத்தல், பேதைமை -
அறிவின்மையாம்; அஞ்சவது - அஞ்சத்தகுவதற்கு, அஞ்சல் -
பயப்படுதல், அறி வார்தொழில் - அறிவுடையார்தொழிலாம்.

428. Not to fear what ought to be feared, is folly ; it is the
work of the wise to fear what should be feared.

கூ. எதிரதாக் காக்கு மறிவினார்க் கிள்லை
யதிர வருவதோர் னோய்.

(பரி - ணா.) எ - து,-வரக்கடவ தாகியவதனை முன்னறிக்கு

காக்க வல்ல அறிவினை யுடையார்க்கு அவர் நடுங்க வருவதோரு
துன்பமு மில்லை, எ-று.

148 கசுஅ சசு-ம் அதி. குற்றக்கடிதல்.

நோயென வருகின்றமையின், வாளர் எதிரதாவென்றார்.

இதனாற்

காக்கலாங் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் அதன்காரணத்தை
விலக்

குதல். அவர்க்குத் துன்பமின்மை இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—எதிரது ஆக - (பின்வரக்கடவுதை)

முன்ன

தாக அறிக்கு, காக்கு ம் - காக்கவல்ல, அறிவினார்க்கு -
அறிவு

டையார்க்கு, அதிர - (அவர்) நடுங்கும்படி, வருவது
ஒர்நோப்-

வருவதாகிய ஒருதுன்பமும், இல்லை - இலது.

429. No terrifying calamity will happen to the wise, who
(foresee)
and guard against coming evils.

க0. அறிவுடையா கொல்லா முடையா ரறிவிலா
ஒன்னுடைய கோனு மிலர்.

(பரி-ஞா.) எ-து, —அறிவுடையார் பிறிதொன்றும்
இலராயினும் எல்

லாமுடையராவர்; அறிவிலாதார் எல்லாமுடையராயினும் ஒன்றும்
இலரா

வர். எ-று.

செல்வங்களெல்லாம் அறிவாற்படைக்கவுக்
காக்கவும்படுத்தவின் அஃ:

துடையாகா எல்லா முடையரென்றும், அதையெல்லாம்
முன்னேய

மைங்கு கிடப்பினும் அழியாமற் காத்தற்குங்
தெய்வத்தானழிந்தழிப்

படைத்தற்குங் கருவியுடையரன்மையின் அஃதில்லாதாலை

என்னுடைய

கோணுமில்லான்றுங் கூறினார். என்னுமென்புழி உம்மை

விகாரத்தாற்றெடுக்க

அ. இதனுன் அவரது உடைமையும் ஏனையாரது
இன்மையுங்கூறப்பட்டன.

(தெ-ப-ஷா.)—அறிவு உடையார் - அறிவுடையவர்,
எல்

லாம் உடையார்-(வேறென்றும் இல்லாதவராயிருந்தாலும்)
எல்

லாமுடையவராவார்; அறிவிலார் - அறிவில்லாதவர், என்
உடை

யர்வனும் - எல்லாமுடையவராயிருந்தாலும்,
இலர்-(ஒன்றும்)

இல்லாதவராவார்.

430. Those who possess wisdom, possess every thing; those
who

have not wisdom, whatever they may possoss, have nothing.

சுசு - ம் அதி—குற்றங்கடிதல்.

அஃதாவது காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம்,
உவகை,

மதமெனப்பட்ட குற்றங்களாறனையும் அரசன் தன்கண் சிகழாமற்
கடிதல்

இவற்றை வடதாலார் பகைவர்க்கமென்ப. இவைகுற்றமென் றறிதலும்
கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப்
பட்டது.

க. செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

(பரி-ஈ.) எ-து,—மதமும் வெகுளியுங் காமமுமாகிய குற்றங்களில் லாத அரசரது செல்வம் மேம்பாட்டு ஸீர்மையினையுடைத்து, எ-து.

சுச-ம். அதி. குற்றங்கடிதல்.

கசுகை 199.

மதம் செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகவின், அளவிறந்தகாமஞ் சிறுமையெனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடந்தார்செல்வம் நல்வழிப்பாடும் சிலைபேறும் உடைமையின், மதிப்பு டைத்தென்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.

(தெ-ப-ஈ.)—செருக்கும் - மதமும், சினமும் - குரோத மும், சிறுமையும் - காமமும் ஆகிய (குற்றங்களை), இல்லார்-இல்லாத அரசரது, பெருக்கம் - செல்வமானது, பெருமிதங்கள்த்து - மேம்பாட்டுக் குணத்தை யுடையதாம்.

431. Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

—
2. இவற்று மாண்பிறக்க மானமு மானை வுவகையு மேத மிறைக்கு.

(பரி-ஈ.) எ-து,—வேண்டும்வழிப் பொருள்கொடாமையும் நன்மையினீங்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்குக் குற்றம். எ-து.

மாட்சியான மானத்தினீக்குதற்கு மாண்பிறக்க மானமென்றார் : அஃதாவது அந்தனர் சான்றேர் அருங்தவத்தோர் தம்முன்னேர் தங்கத தாயென்றிவகா வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தேவிடுதலும் முதலாயின. அளவிறந்த வுவகையாவது கழிகண் னேட்டம். பிறருஞ் சினஞேகாமங் கழிகண் னேட்ட மென்றிவற்றை யறங் தருதினிரிக்கு வழியடையாகுக் கீதென்றார். இவை மிரண்போட்டானுங் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இவற்றும் - உலோபகுணமும், மாண்பு இறந்தமானமும் - நன்மையில் நீங்கியமானமும், மாணு உவகையும் அளவிறந்தமகிழ்ச்சியும், இறைக்கு - அரசனுக்கு, ஏதம் - குற்றங்களாம்.

432. Avarice, undignified pride, and low pleasures, are faults in a king.

ஈ. தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநானு வார்.

(பி-ா.) எ-து,—பழியயஞ்சவார்தங்கண் தினையளவாக் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாக அன்றிப் பனையினளவாகக் கொள்வர், எ-று.

குற்றம்—சாதிப்பெயர். தமக்கேலாமையிற் சிறிதென்று பொருர் பெரிதாகக்கொண்டு வருங்கிப் பின் அது வாராமத் காப்பளைன்பதாம்.

(தெ - ப - ா.)—பழிநானுவார் - பழிக்கு அஞ்சவோர், தினைத்துணையும் குற்றம் - தினையளவாகிய சிறிய குற்றமானது, வரினும் - (தம்மிடத்து) வந்ததாயினும், பனைத்துணையுக - (அதனை அவ்வளவாக நினையாமல்) பனையினளவு பெரிதாக, கொள்வர் - என்னுவார்.

200. 200

சச-ம். அதி. குற்றங்கடிதல்.

433. Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.

ஈ. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றங் தருஉம் பகை.

(பரி - கா.) எ - து, - தனக்கிறதி பயக்கும் பகை குற்றமே, ஆகலான், அக்குற்றம் தன்கண்வாராமையே பயனுக்க கொண்டு காக்கவேண்டும், எ - து.

இவைபற்றியல்லது பகைவர் அற்றங்தாராமையின் இவையே பகையாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் குற்றமேயற்றங்தஞ்சும் பகையென்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டென்பார் பொருளாகவென்றுங் கூறினார். குற்றமோகாக்கவென்பது “அரும்பண்பினுற் நீமைகாக்க” என்பதுபோல விண்றது.

(தெ-ப-கா.)—அற்றம் - முடிவை, தரும்பகை-

(தனக்குத்) தரும்பகை—,
குற்றமே—,(ஆதலால்)குற்றமே-அக்குற்றம்(தன் னிடத்துவாராமையையே), பொருள் ஆக - பயனுக்க கொண்டு, காக்க - காக்கவேண்டும்.

434. Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

இ. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்.

(பரி-கா.) எ-து, -குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அத ணைக் காவாத அரசன் வாழ்க்கை அது வந்தால் எரிமுகத்துங்கின்ற வைக் குலவபோல அழிந்துவிடும், எ - து.

குற்றமென்பது அதிகாரத்தான் வந்தது.

முன்னொன்றதனீற்றது பகுதிப்பொருள்விகுதி. வருமென்னும் பெய்தொச்சம் முன்னொன்னுங் காலப்பெயர்கொண்டது ; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றஞ்சிறிதாயினும் அதனாற் பெரியசெல்லும் அழிக்கேவிடுமென்பது உவமையாற் பெற்றும்.

(தெ-ப-கா.)—வரும் முன்னர் - (குற்றம்)
வரும்முன்னே தானே, காவாதான் - (அதனைவாராமல்)
காவாத அரசனது, வாழ்க்கை - வாழ்வானது,

(அதுவந்தால்) எரிமுன்னர் - தீமுன்
வின்ற, வைத்தாறுபோல - வைக்கோலின் கூட்டம்போல, கெ
மெ - அழிந்துபோம்.

435. The prosperity of him who does not timely guard
against faults, will perish like straw before fire.

ச. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.

சுச-ம். அதி. ருற்றங்கடிதல்.

205

201

(பரி-ஸா.) எ-து,-முன்னர்த் தன்குற்றத்தைக் கண்டு கடிந்து
பின் எர்ப் பிறர்குற்றங் காணவல்லனுயின் அரசனுக்கு ஆகக்கடவ
குற்றம்யாது, ஏ-று.

அரசனுக்குத் தன்குற்றங் கடியாவழியே பிறர்குற்றங்கடிதல்
குற்ற மாம். அதுகடிந்தவழி முறைசெய்தலாமென்பார், என்குற்றமாகு
மென் ஒரு : எனவே, தன்குற்றங் கடிந்தவனே முறைசெய்தற்
குரியவனென்ப நாயிற்று. இவை நான்குபாட்டானும் அவற்றது
கடிதற்பாடு ஷாதுவ கையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற்
க்குறுப்.

(தெ - ப - ஸா.)—தன்குற்றம் - தனதுகுற்றத்தை,
நீக்கி- (முன்னேகண்டு) பரிகரித்து, பிறர்குற்றம் - (பின்பு)
பிறரதுகுற் றத்தை, காண்கிற்பின் - ஆராய வல்லனுயின்,
இறைக்கு - அரச னுக்கு, ஆகும்குற்றம் - ஆகக்கடவதாகிய
குற்றம், என - யாது.

436. What fault will remain in the king who has put away
his own evils, and looks after the evils of others.

எ. செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.

(பி - ளா.) எ - து, - பொருளாற் றனக்குச்
செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது அதன்கட
பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி
வறிதே கெடும், எ-று.

செயற்பாலவாவன அறம் பொரு ஸின்பங்கள். பொருளாற்
பொருள் செய்தலாவது பெருக்குதல் ; அது “பொன்னி னகும்
பொருப்படை யப் படை-தன்னி னகுங் தரணி தரணியிற்-பின்னை
யாகும் பெரும்பொரு எப்பொரு-டென்னுங் காலைத் துன்னுதன
வில்லையே” என்பதனுன்றிக. அறஞ்செய்யாமையானும் பொருள்
பெருக்காமையானும் உயற்பாலதன் நியென்றும், இன்பப்
யன்கொள்ளாமையிற் கெடுமென்றுங் கூறினார்.
உயற்பாலதின்றியென்று பாடமோதுவாருமூர்.

(தெ - ப - ளா.)—செயல்பால -

(பொருளினுலேதனக்குச்) செய்துகொள்ள வேண்டியவற்றை,
செய்யா து - செய்துகொள் ளாமல், இவறியான் -
(அதனிடத்து) உலோபஞ் செய்தவனது, செல்வம் -
செல்வமானது, உயல்பாலதுஅன்றி - பின்புள்ளதா கும்
பகுப்பினதன்றி, கெடும் - (வீணே) கெடும்.

437. The wealth of the avaricious man, who does not expend it
for the purposes for which he ought to expend it, will waste away and
not continue.

ஷாஸ்திரம்

ஷ. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மென்னப் படுவதொன் றன்று.

(பரி-ா.) எ-து,—பொருளை விடத்தகுமிடத்து விடாது
 பற்றுதலைச் செய்யுமுள்ளமாகிய உலோபத்தினது தன்மை
 குற்றத்தன்மைக் களை லாவற்றுள்ளும் வைத்து
 எண்ணப்படுவதொன்றன்று, மிக்கது, எ-று.

இவற்றது தன்மையாவது குணங்களைல்லாம் ஒருங்குள்ளவாயிலும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல வியல்பு. ஒழிந்தன அது மாட்டாமையின், ஏற்றுள்ளு மென்னப்படுவது தொன்றன்றென்றார். எவற் றுள்ளுமென்பது இடைக்குறைந்து நின்றது. இவை யிரண்டுபாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—பற்றுவெள்ளம் என்னும் -
 (பொருளைவிட வேண்டியவிடத்து விடாது) பற்றுகின்ற வுள்ளமாகிய, இவறன் மை-உலோபத்தினதுகுணமானது, ஏற்றுள்ளும் - எல்லாக் குற் றங்களுள்ளும், எண்ணப்படுவது ஒன்று அன்று - (வைத்து) எண் ணப்படுவதொருக்குற்றமன்று [மிகப்பெரியது.]

438. Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone—greater than all.)

க. வியவற்க வெஞ்ஞான்றுக் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

(பரி - ா.) எ - து,—தான் இறப்ப வயர்க்குள்ளன்றும் மத்தாற் றன்னை நன்குமதியாதொழிக; தனக்கு நன்மை பயவா வினைகளை மானத் தால் விரும்பாதொழிக, எ-று.

தன்னைவியக்குதியி இடமுங் காலமும் வலியும் அறியப்படாமையானும், அறஸும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்கவென் றும், கருதியது முடித்தேவிடுவென்று அறம் பொருளின்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றூற் பாவமும் பழியுங் கேடும் வருமாகவின், அவற்றை நயவற்கவென்றுக் கூறினார். இதனால் மதமானங்களின் தீமை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—எஞ்ஞான்றும் - எக்காலத்திலும் [தான் மிகவும் உயர்ந்தகாலத்திலு மென்றபடி], தன்னை வியவற்றை - (மத த்தினாலே) தன்னை நன்குமதியாதிருக்கக்கடவன்; நன்றி - நன்மை யை, பயவா - (தனக்குத்) தராத, வினை - தொழில்களை, நய வற்க - (மானத்தால்) விரும்பாதிருக்கக்கடவன்.

439. Let no (one) praise himself, at any time; and let him not desire to do useless things.

க0. காதல காத ஸ்ரியசமை யுய்க்கிற்பி நேதில வேதிலார்நால்.

(பரி-ளா.) எ - து,—தான் காதலித்த பொருள்களை அவர் அக்காத ஸ்ரியாமல் அனுபவிக்க வல்லனுயின் பகைவர் தன்னை வஞ்சித்தற் கெண் ஆம் என்னம் பழுதாம், எ-து.

சாநு-ம். அதி. பெரியாளாத்துணைக்கோடல். 20ஏ
202

அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பராகவின், அறியா மலுய்த்தால் வாயிலின்மையின் வஞ்சிக்கப்படானென்பதாம். காமம், வெகுளி, உவகையென்பன முற்றக்கடியுங் குற்றம் அன்மையின், இதனுற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறுகூறி, ஏனைச்சிறுபான்மை அவ ந்திற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டெடாழிந்தார்.

(தெ - ப - ளா.)—காதல - (தான்) விரும்பியபொருள்களை, காதல் - அவ்விருப்பத்தை, அறியாமை - (பிறர்) அறியாதபடி, உய்க்கிற்பின் - அனுபவிக்க வல்லவனுயின், ஏதிலார் - பகைவர், நூல் - (தன்னைவஞ்சித்தற்கு எண்ணும்) எண்ணமானது, ஏதிலைபழுதாம்.

440. If (a king) enjoys privately the things which he desires,

the designs of his enemies will be useless.

சாரு-ம. அதி-பெரியாரைத்துணைக்கோடல்.

அஃதாவது மூவிருகுற்றமும் முறைமையிற் கடிதலிற் காவற்சாகாடு உகைத்தற்குரியனுய அரசன் தீவெறிவிலக்கி நன்செறிக் செலுத்தும் பேர நிவுடையாரைத் தனக்குத் துணையாகக் கோடல். அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும். பேரவிவுடையராவார் அரசர்க்கும் அங்கங்கட்டும் மானுடத்தெய்வுக் குற்றங்கள் வாராமற் காத்தற்குரிய அமைச்சர், புரோதிதர்.

க. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொள்ள.

(பரி-ஞ.) எ-து,-அறத்தது துண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை அரசன் அதனது அருமையை ஒரங்கு கொள்ளுங் திறமறிந்து கொள்க, எ-று.

அறம் நூண்மை நூலானேயன்றி உய்த்துணர்வானும் அறியவேண்டே வின், அறனறிந்தென்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத் தானும் முதிர்தல். அறிவுடையார்-நீதியையும் உலகியலையும் அறிதலையுடையார். திறனறிதலாவது நன்குமதித்தல், உயரச்செய்தல் - அவர்வரை சிற்றலென்பன முதலாக அவர் பினிப்புண்ணுங் திறனறிந்து செய்தல்.

(தெ-ப-ார.)—அறன் அறிந்து - அறத்தினது நுட்பத்தை அறிந்து, மூத்த - (தன்னைப்பார்க்கிறும்) முதிர்ந்த, அறிவுடையார்-அறிவுடையவரது, கேண்மை-நட்பை, தேர்ந்து - (அதனது அருமையைத்) தெரிந்து, திறன் அறிந்து - (கொள்ளும்) வகையறிந்து, கொள்ளல் - (அரசன்) கொள்ளக்கடவன்.

441. Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

204 20சு சட்டு-ம். அதி. பெரியாராத்துணைக்கோட்டல்.
2. உற்றநோய் நீக்கி யுருஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொள்ள.

(பி-ா.) எ - து, — தெய்வத்தானுக மக்களானுகத் தனக்கு
வந்த துன்பங்களை நீக்குமாற்றின்து நீக்கிப் பின் அப்பெற்றியன
வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாகா
அரசன் அவர் உவப் பன செய்து துணையாகக்கொள்க, எ-று.

தெய்வத்தான்வருங் துன்பங்களாவன மழையின

தின்மைமிகுதிக ளாலும், காற்றுத் தீப்பிணியென் றிவற்றூனும், வருவன்.
அவை கடவுள்ளையுங் தக்கோலாயும் நோக்கிச் செய்யுஞ் சாந்திகளான்
நீக்கப்படும். மக்களாள்வருங் துன்பங்களாவன பகைவர், கள்வர்,
சுற்றத்தார், வினை செய்வாரென் றிவர்களான் வருவன். அவை சாம
பேத தான் தண்டை களாகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால்
நீக்கப்படும். முற்காத்தலா வது தெய்வத்தான் வருவனவற்றை
உற்பாதங்களான்றின்து, அச்சாந்தி களாற்காத்தலும், மக்களான்
வருவனவற்றை அவர்குணம், இங்கிதம், ஆகாரம், செயலென்பனவற்றூன்
அறிந்து அவ்வுபாயங்களுள் ஒன்றூற் காத் தலுமாம் : ஆகவே,
புரோகித்தலையும் அமைச்சரையுங் கூறியவாரூயிற்று. இங்கிதம்-குறிப்பான்
நிகழும் உறுப்பின்தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும்] வேறுபாடு.
உவப்பன-நன்குமதித்தன்முதலியன. இவையிரண் போட்டானும்
பெரியாரது இலக்கணமும், அவகாத் துணையாகக் கோட்டல்
வேண்டுமென்பதும், கொள்ளுமாறுங் கூறப்பட்டன.

(தெ - ப - ா.)—உற்ற - (தெய்வத்தாலாவது

மனிதராலா

வது தனக்கு) வந்த, நோய்-துன்பங்களை, நீக்கி - (நீக்கும் விதம்
அறிந்து) நீக்கி, உருமை-(பின்பவை) வாராதபடி, முன்காக்கும்-

முன்னறிந்து காக்கவல்ல, பெற்றியார் - தன்மையுடையவரோ, பேணி - (அரசன்) அவர்மகிழுத்தக்கவைகளைச் செய்து, கொள்ளுகிணையாகக் கொள்ளக்கடவன்.

442. Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.

ஈ. அரியவற்று என்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொள்ள.

(பரி-ஈ.) எ-து,—அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் அரசர்க்கு அரிய பேறுகள் எல்லா வற்றுள்ளும் அரிது, எ-று.

உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்குரிய அரசர்க்கு இப்பேறு சிறந்ததென்றது, இதனால் அவையெல்லாம் உள்வாதனேக்கி.

(தெ-ப-ஈ.)—பெரியாரை - அந்தக்குணமுடையவர்களை, பேணி - அவர் மகிழுத்தக்கவைகளைச் செய்து, தமர் ஆக - தமக்கு

சடு-ம். அதி. பெரியாரைத் துணைக்கோடல். १०५

குச் சிறந்தவராக, கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் - (அரசர்க்கு) அரியபேறுகள் எல்லாவற்றுள்ளும், அரிதே-அரியதே.

443. To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

ச. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு எல்லாங் தலை.

(பி-ஞ.) எ-து,—அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் குச் சிறந்தாராகத் தாம் அவர்வழி நின்ஜெழுகுதல் அரசர்க்கு தமக் குலியுடைமையினுங் தலை, எ-று.

எல்லா

பொருள், படை, அண்களான் ஆய வலியினும் இத்தனைவளி சிறந்த தென்றது, இவர் அவற்றுள்கூக்கப்படாத தெய்வத்துள்ப முதலியனவும் நீக்குதற்கு உரியராகவின்.

(தெ-ப-ஞ.)—தம்மில்பெரியார்
(அறிவுமுதலியவற்றால்) தம்மிலுயர்க்கோர், தமர் ஆக-தமக்குச் சிறந்தவராகக்கருதி, ஒழு குதல் - (தாம் அவர்வழியில்வின்று) நடத்தல், வன்மையுள் எல் லாம் - (அரசர்க்கு) எல்லாவலியுடைமைகளிலும், தலை - தலைமை யாகிய வளிமையாம்.

444. So to act as to make those men, his own, who are greater than himself, is of all powers the highest.

நி. சூழ்வார் கண்ணுக வொழுகலரன் மன்னவன் சூழ்வாராச் சூழ்ந்து கொள்ள.

(பரி-ா.) எ - து, - தன்பாரம் அமைச்சரைக் கண்ணுக்கொண்டு நடத்தலான், அரசன் அத்தன்மையராய் அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணியாகக் கொள்க, எ-று.

இரண்டாவது விகாரத்தாற் ரூக்கது. தானே சூழவல்லனுயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலமெய்தும் அரசன்பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமைபற்றி, அவரைக் கண்ணு கக் கூறினார். ஆராய்தல் - அமைச்சியலுட்சொல்லப்படும் இலக்கணத்தி எனொன்பதனை யாராய்தல். இவை மூன்றுபாட்டானும் பெரியாளாத் துணிக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—சூழ்வார் - மந்திரிகளை, கண் ஆக - கண் ஞாக்கொண்டு, ஒழுகலால் - (தன்பாரம்) நடத்தலால், மன்ன் வன் - அரசன், சூழ்வாரை - (அத்தன்மையாகிய) மந்திரிகளை, சூழ்ந்து - ஆராய்ந்து, கொள்ளல் - (தனக்குத்துணியாகக்) கொள்ளக்கடவன்.

206 உ.ஏ சுதா-ம். அதி. பெரியாளாத்துணிக்கோடல்.

445. As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

கூ . தக்கா ரினத்தனுய்த் தாலெழுக வல் லாஜைச்
செற்றூர் செயக்கிடந்த தில்.

(பரி-ா.) எ - து, - தக்காராகிய இனத்தை உடையனுப்த
தானும்

அறிக்தொழுகவல்ல அரசனைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு
துன்பமும்

இல்லை, எ-து.

தக்கார் - அறிவொழுக்கங்களால் தகுதியுடையார்.
ஒழுகுதல்-அறநீதி

களின் நெறிவழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடின்னாப்பிரித்தல்,
வேறு

பகைவினோத்தலென் றிவற்றுனும், வலியானும், பகைவர் செய்யுங்
துன்

பங்கள் பலதிறத்த வாயினும், தானுமறிந்து அறிவார்சொல்லுங்
கொண்

பொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராதென்பார், செற்றூர்
செயக்

கிடந்ததில்லென்றூர்.

(தெ - ப - ளா.)—தக்கார் இனத்தன்னுய் -
பெரியோராகிய

இனத்தையுடையனுகி, தான்ஒழுக - தானும் (அறிந்து)
நடக்க,

வல்லாஜை - வல்லஅரசனை, செற்றூர்-பகைவர்,
செயக்கிடந்தது-

செய்யக்கிடந்த ஒருதுன்பமும், இல் - இல்லை.

446. There will be nothing left for enemies to do, against
him who

has the power of acting (so as to secure) the fellowship of worthy
men.

எ. இடிக்குங் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.

(பரி - ளா.) எ-து,-தீயன கண்டால் நெருங்கிச்சொல்லுங் துணையாங்தன்மையை உடையாகர் இவர் நமக்குச் சிறந்தாளோன்றுள்ளும் அரசரைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் உலகத்து யாவர், எ-று.

தீயன - பாவங்களும் நீதி அல்லனவும். துணையாங் தன்மையாவது தமக்கு அவையின்மையும் அரசன்கள் அன்புடைமையுமாம். அத்தன்மை யுடையார் நெறியினீங்க விடாமையின், அவரையாரும் அரசர் ஒருவரானங் கெடுக்கப்படா கொண்பதாம். நெருங்கிச் சொல்லும் அளவினாலோ யென்றுகைப்பாருமூளர். இவை யிரண்டுபாட்டானும் அதன்பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இடிக்கும் - கோபித்துப் புத்திசொல்லும், துணையாரை - துணையாங்தன்மையை யுடையவரை, ஆள்வாரை - (இவர்நமக்குச் சிறந்தவளோன்று)ஆனாலும் அரசரை, கெடுக்கும்தகைமையவர் - கெடுக்கும் பெருமையையுடையபகைவர், யார் - (உலகத்தில்) யாவர்.

சநு-ம். அதி. பெரியாரைத் துணைக்கோடல்.

20 ம் 207

447. Who are great enough to destroy him who has servants
that have power to rebuke him?

அ. இடிப்பாரை யில்லாத வேமராமன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(பரி - ளா.) எ - து,-கழறுதற்குரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையிற் காவலற்ற அரசன் பகையாய்க் கெடுப்பார் இல்லையாயிலும் தானே கெடும், எ-று.

இல்லாத ஏமரா என்பன பெய்காச்சவுடுக்கு. கெடுப்பார் உள்ளரா வளைங்பது தோன்ற, இலானுமென்றார். தானே கெடுதலாவது பாக னில்லாத யானைபோல நெறியல்லா நெறிச்சென்று கெடுதல்.

(தெ - ப - கா.)—இடிப்பாரா - உறுதிசொல்லுதற்
குரிய வரை, இல்லாத - (தனக்குத்துணையாகக்)
கொள்ளாமையால், ஏமரா - காவலற்ற, மன்னன் - அரசன்,
கெடுப்பார்இல்ஆனும்- (பகையாய்க்) கெடுப்பவர்
இல்லாதிருந்தாலும், கெடும் - (தானே) கெடுவன்.

448. The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

க. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

(பி-கா.) எ-து,—முதற்பொருளில்லாத வணிகர்க்கு
அதனுல்வரும் ஊதியம் இல்லையாம், அதுபோலத் தம்மைத் தாங்குவதாங்
துணையில்லாத அரசர்க்கு அதனுன் வரும் நிலையில்லை, எ-று.

முதலைப்பெற்றே இலாபம் பெறவேண்டுமாறுபோலத்
தாங்குவாராப் பெற்றே நிலைபெறவேண்டுமென்பதாம். நிலை - அரசர்
பாரத்தோடு சலியாது நிற்றல்.

(தெ - ப - கா.)—முதல்லிலார்க்கு -
முதற்பொருளில்லாத வணிகர்க்கு, ஊதியம்- (அதனுல்வரும்)
ஆதாயம், இல்லை-இலது, (அதுபோல) மதலைஆம் - (தம்மைத்)
தாங்குவதாகிய, சார்பு இலார்க்கு - துணையில்லாத அரசர்க்கு,
நிலை - (அதனுல்வரும்) நிலையானது, இல்லை - இலது.

49. There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

க0. பல்லார் பகைகொள்விற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

(பரி - ளா.) எ - து, - தான் தனியனுய்க்கவத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்றுமடங்கு தீமையுடைத்து அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல், எ-று.

பலர் பகையாய்க்கால் “மோதி முன்னொடு முட்பகை கண்டிடல்— பேதுசெய்து பிளக்கிடல்” என்பவையல்லது ஒருங்கு விணையாக்குதல் தீது, செய்தாலும் ஒருவாற்று னுய்தல்கூடும், நல்லர் தொடர்க்கைவிட்டால் ஒருவாற்றுதும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினுங் தீதென்பதாம். இவைழுன்றுபாட்டானும் அது செய்யாதவழிப் படுகுற்றங்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நல்லார் - (அரசன்) பெரியவருடைய, தொடர்க்கைவிடல் - நட்பைவிட்டிருத்தல், பல்லார் - (தான்தனியனு யிருந்து) பலரோடும், பகைகொள்ளின் - பகைகொள்ளு தலைப்பார்க்கினும், பத்தடித்த-பத்துப்பங்கு அதிகமாகிய, தீமை த்தே - தீமையையுடையதேயாம்.

450. It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

சுகா - ம். அதி-சிற்றினஞ்சோமை.

அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது நல்லதன்நலனும் தீயதன்தீமையும் இல்லைப்போரும் விடரும் தார்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையுங்கெடுக்கும்

இயல் பிற்றுய அதனைப் பொருந்திற் பெரியாகாத் துணைக்கோடல் பயனின் ரென்ப துணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

க. சிற்றின மஞ்சம் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(பரி-ா.) எ-து,—பெரியோரியல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; ஏனைச்சிறியோரியல்பு அது சேர்ந்தபொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும், எ-று.

தத்தம் அறிவு திரியுமாறும் அதனால் தமக்குவருங் துன்பமும் நோக்கவின் அறிவுடையா ரஞ்சுவெள்ளும், அறிவொற்றுமையாற் பிறிது நோக்காமையின் அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவெள்ளுக் கூறி அர். பொருளின்தொழில்கள் பண்பின்மேனின்றன. இதனால் சிறிய இனம் பெரியோர்க் காகாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பெருமை - பெரியோருடைய சுபாவகுணமானது, சிறுஇனம் - சிறியவினத்தைக்கண்டு, அஞ்சும் - அஞ்சாநிற்கும்; சிறுமைதான் - மற்றைச்சிறியோருடைய சுபாவகுணம்.

சாகு-ம். அநி. சிற்றினஞ்சேராமை.

20க 209 மானது, (அந்தச் சிற்றினஞ் சேர்ந்தவுடனே), சுற்றம் ஆக(தனக்கு) உறவாக, சூழ்ந்துவிடும் - எண்ணித் தழுவிக்கொள்ளும்.

451. (True) greatness fears the society of the base; it is only the low-minded who will regard them as friends.

உ. நிலத்தியல்பா ஸீர்திரிக் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு.

(பரி-ா.) எ-து,—தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே ஸீர்தன் தன்மை திரிந்து அங்கிலத்தின் தன்மைத்தாம்; அதுபோல, மாந்தர்க்குத் தாம்சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவுக் தன்தன்மை

திரிந்து அவ் வினத்தின் தன்மைத்தாம், எ-று.

எடுத்துக்காட்டுவமை. விசம்பின்கண் தன்தன்மைத்தாய் நீர் விலத் தோடு சேர்ந்தவழி ஸிறம், சுவைமுதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிசிலைக்கண் தன்தன்மைத்தாய் அறிவு பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சிமுதலிய தொழில்கள் திரியுமென இதனால் அதனது காரணம் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—நீரானது, விலத்து - (தாம்சேர்ந்த) விலத்தினது, இயல்பான் - குணத்தினாலே, திரிந்து - (தனது) தன்மைவேறுபட்டு, அற்றுஆகும் - அங்கிலத்தினது தன்மையதாகும்; (அதுபோல) மாந்தர்க்கு - மனிதர்க்கு, அறிவு - அறி வானது, இனத்து-(தாம்சேர்ந்த) இனத்தினது, இயல்பு-குணத் தினாலே, (திரிந்து) - தனது தன்மைவேறுபட்டு, அதுஆகும் - அவ்வினத்தினது தன்மையதாகும்.

452. As water changes (its nature) from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

ஈ. மனத்தானு மாந்தர்க் குணர்ச்சி யினத்தானு மின்னு னெனப்படுஞ்சொல்.

(பரி - கா.) எ-து,—மாந்தர்க்குப் பொதுவனர்வு தம்மனங்காரண மாக வுண்டாம்; இவன் இத்தன்மையனென்று உலகத்தாராற் சொல்லப் படும் சொல் இனங்காரணமாக வுண்டாம், எ-று.

இயற்கையாய் புலனுணர்வுமாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின் அதனை மனத்தானுமென்றும், செயற்கையாய விசேடவனர்வுபற்றி நல் வென்றாகத் தீயவென்றாக விகழுஞ்சொற்கு இனம் வேண்டுதலின் அதனை இனத்தானுமென்றுக் கூறினார். உவமையளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானு மென்பாரா நோக்கி இதனால் அது மறுத்துக் கூறப் பட்டது.

(தெ-ப-ா.) — மாந்தர்க்கு - மனிதர்க்கு,
 உணர்ச்சி-பொது அறிவானது, மனத்தான் - (தம்)
 மனங்காரணமாக, ஆம் - உண்டாகும்; இன்னுள்ளப்படும் -
 (இவன்) இத்தன்மையென்று (உலகத்தராலே)
 சொல்லப்படும், சொல் - சொல்லானது, இன
 த்தான்-இனங்காரணமாக, ஆம் - உண்டாகும்.

453. The power of knowing is from the mind ; (but) his character is from that of his associates.

ச. மனத்து எதுபோலக் காட்டி யொருவற்
 கின்துள தாகு மயிவு.

(பி - ளா.) எ-து,-ஒருவற்கு மனத்து உள்துபோலக்காட்டி
 அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உள்தாம், எ-று.

மெய்ம்மை நோக்காமுன் மனத்துள்துபோன்று காட்டியும்
 பின்னேக் கியவழிப் பயின்றுன்றுன்துள்தாயும் இருத்தவின், காட்டியென
 இறந்தகா லத்தாற் கூறினார். விசேடவனர்வுதானும் மனத்தின்கண்ணே
 அங்கே உள்தாவ தென்பாகாநோக்கி, ஆண்டுப் புலப்படுங்
 துவீனயேயுள்ளது அதற்குபூலம் இனமென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அறிவு - அந்தவிசேடஅறிவு,
 ஒருவற்குரிருவனுக்கு, மனத்து - மனத்தினிடத்து,
 உள்துபோல - உண்டாவதுபோல, காட்டி - (தன்னைக்) காட்டி,
 இனத்து - (அவன் சேர்ந்த) இனத்தினிடத்தே, உள்து ஆகும் -
 உண்டாகும்.

454. Wisdom appears to rest in the mind, but it really exists to
 a man in his companions.

ஞ. மனந்தாய்மை செய்வினை தூய்மை யிரண்டு

மின்சூய்மை தொவர வரும்.

(பரி-ஈ.) எ - து, — அவ்விசேடவனர்வு புலப்படுத்தற்கிடமுய மனங் தூயஞ்சூதற்றன்கையும் செய்யும்வினை தூயஞ்சூதற் றன்கையுமாகிய இரண் டும் ஒருவற்கு இனங்தூயஞ்சூதற்றன்கை பற்றுக்கோடாக உளவாம், எ - து.

மனங்தூயஞ்சுதலாவது விசேடவுணர்வு புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையின் நீங்குதல். செய்வின் தூயஞ்சுதலாவது மொழிமேய்களாக் செய்யும் நல்விளை உடையஞ்சுதல். தூவென்பது அப்பொருட்டாதல் “தூவ ரத் திறங்தாகா” என்பதனாலும் மறிக. ஒருவன் இனக்தூயஞ்கவே அத் தோடு பயிற்சிவயத்தான் மனங்தூயஞ்சு அதன்கண் விசேடவுணர்வு புலப்பட்டு அதனாற்சொல்லுஞ் செயலுங் தூயஞ்சுமென, இதனால் இனத்துள்ள வாமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—மனம் - (அந்தவிசேடஅறிவு வெளிப்படு தற்கு இடமாகிய) மனம், தூய்மை - பரிசுத்தஞ்சாப்பா ரண்மையும்

சுரு-ம். அகி- சிற்றினஞ்சேராமை.

୧୮

211

செய்வினை - செய்தொழில், தூய்மை-பரிசுத்தனாதற்றனமையும், இரண்டும் - (ஆகிய) இரண்டும், இனம் - (சேர்ந்த) இனம், தூய்மை - பரிசுத்தனாந்தனமை, தூவா - பற்றுக்கோடாக, வரும் - உண்டாகும்.

455. Chaste company is the staff on which come, these two things, viz. purity of mind and purity of conduct.

கூ. மனந்துயார்க் கெச்சஙன் ரூகு மினந்துயார்க் கில்லென் ரூகா வினை.

(பரி - ளா.) எ-து, — மனந்துய ராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்; இனந்துய ராயினார்க்கு நன்றாகாத வினை யாதும் இல்லை, எ-து.

காரியங் காரணத்தின் வேறுபடாமையின் எச்சஙன்றூகுமென்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யப்படுதலின் எல்லாவினையும் நல்லவாமென் அங் கூறினார்.

(தெ-ப-ளா.)— மனம் துயார்க்கு - மனம் பரிசுத்தமானவர்க்கு, எச்சம் - மக்கட்பேறு, நன்றாகும்-நலமுடையதாம், இனம் துயார்க்கு - இனம் பரிசுத்தமானவர்க்கு, நன்றாகாவினை-நன்றாகாதசெயல், இல்லை - (யாதும்) இல்லை.

456. To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

எ. மனங்கல மன்னுயிர்க் காக்க மினங்கல மெல்லாப் புகழுங் தரநும்.

(பரி-ளா.) எ-து, — விலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல் வத்தைக் கொடுக்கும்; இனத்தது நன்மை அதனேடு எல்லாப்புகழையுங் கொடுக்கும், எ-று.

மன்னுயிரொன்றது ஈண்டு உயர்தினைமேனின்றது. தருமென்னும் இடவழுவமைதிச்சொல் முன்னுங் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீ இய எச்சவும்மை. மனங்னிறுதல்தானே அறமாகவின் அதனை ஆக்கந்தரு மென்றும், புகழ் கொடுத்தற்குரிய நல்லோர்தாமே இனமாகவின் இனங்கலமெல்லாப் புகழுங்தருமென்றுங் கூறினார். மேல் மனங்கலம் இனங்கள் மைபற்றிவருமென்பதனை உட்கே ராண்டு அஃதியல்பாகவே உடையார்க்கு அவ்வினங்களை வேண்டாவென்பாரா நோக்கி, அதுவேயன்றி அத்தன் மைய பலவற்றையுங் தருமென அவர்க்கும் அதுவேண்டுமென்பது இவ்வி ராண்டுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—மன்றயிர்க்கு -
நிலைபெற்றவுயிர்களுக்கு, மனங்கலம் -
மனத்தினதுங்கள்மையானது, ஆக்கம் - செல்வத்தைத் (தரும்),
இனக்கலம் - இனத்தினதுங்கள்மையானது, எல்லாப்புக மூம் -
(அதனேடு) எல்லாப்புகழையும், தரும் - கொடுக்கும்.
2/2 உகூ சகு-ம். அதி. சிற்றினஞ்சேராமை.

457. Goodness of mind will give wealth, and good society
will bring with it all praise, to men.

அ. மனங்கல நன்குடைய ராயினுஞ் சான்றேர்க்
கினங்கல மேமாப் புடைத்து.

(பரி - ரா.) எ - து, - மனங்கள்மைய முன்னினகல்வினோயால்
தாமே உடையராயினும் அமைந்தார்க்கு இனக்கள்மை அதற்கு வலியாதலை
உடைத்து, எ-று.

நன்காலென்னும் மூன்றனுருபு விகாரத்தாற்றெறுக்கது.
அங்கல்வினை உள்வழியும் மனங்கலத்தை வளர்த்துவருதலின், அதற்கேமாப்
யிற்று.

புடைத்தா

(தெ - ப - ரா.)—மனங்கலம் - மனங்கள்மைய, நன்கு
(முன்னை) நல்வினையினுலே, உடையர் ஆயினும்-(தாமே)
உடை யவராயிருந்தாலும், சான்றேர்க்கு - நிறைந்தோர்க்கு,
இனங்கலம்-
இனக்கள்மையானது, ஏமாப்பு - (அதற்கு) வலிமையாதலை, உடை
த்து - உடையது.

458. Although they may have great (natural)
goodness of mind, yet good society will tend to strengthen it.

கூ. மனங்கலத்தின் ஒரு மறுமைமற் றஃது
மினங்கலத்தின் நேமாப் புடைத்து.

(பரி - ளா.) எ - து, - ஒருவற்கு மனங்கலமையானே மறுமையின்பம் உண்டாம் ; அதற்கு அச்சிறப்புத்தானும் இனங்கலமையான் வலிபெறுதலை உடைத்து, எ - று.

மனங்கலத்தினாகு மறுமையென்றது மறுமை பயப்பது மனங்கலமை தானே பிறிதொன் றன்றென்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை - இறந்ததுதழீஇய எச்சவும்மை. ஒரோவழித் தாமதத்துக்குணத்தான் மனங்கலத்திரியினும் நல்வினம் ஒப்பநிறுத்தி மறுமைபயப் பிக்குமென சிகிச்செய்யுமாறு கூறப்பட்டது. இவையெந்துபாட்டானும் சிற்மினஞ்சேராமையது சிறப்பு நல்வினஞ்சேர்தலாகிய எதிர்மறைமுகத்தாற் கூறியவாறறிக.

(தெ-ப-ளா.) - மனங்கலத்தின் - மனங்கலமையால், மறுமை - மறுமையின்பம், ஆகும் - உண்டாம்; மற்று அஃதும் - அதற்கு அச்சிறப்புத்தானும், இனங்கலத்தின் - இனங்கலமையால், ஏமாப்பு - வலிபெறுதலை, உடைத்து - உடையதாம்.

459. Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

கா. நல்வினத்தின் ஊங்குங் துஜீயில்லை தீயினத்தின் நல்லற் படுப்பதூடு மில்.

சஎ-ம். அதி. தெரிந்துசெயல்வகை.

உகந

2/3

(பரி - ளா.) எ - று, - ஒருவற்கு நல்வினத்தின் மிக்க துணையும்

இல்லை; தீயவினத்தின் மிக்க பகையும் இல்லை, எ-று.

ஐந்துருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. அங்கென்பது பின் ணங்கூட்டி உம்மை மாற்றியுடோக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக் கீத் துயரூமற் காத்தவின் அதனைத் துணையென்றும், தீயினம் அறிவின் கீக்கித் துயரூறுவித்தவின் அதனைப் பகையென்றுக் கூறினார். அல்லத் படுப்பதென்பது ஏதுப்பெயர். இதனால் விதியெதிர்மறைகள் உடன்கூறப் பட்டன.

(தெ-ப-ா.)—நல் இனத்தின் ஊங்கு துணையும் இல்லை - (ஒருவனுக்கு) நல்ல இனத்தின் மிகுந்த துணையும் இல்லை ; தீயி னத்தின் (ஊங்கு) - தீய இனத்தின்மிகுந்த, அல்லத்படுப்பதும்- துன்பத்தைவிளைப்பதும் [பகையும்], இல் - இல்லை.

460. There is no greater help than the company of the good ; there is no greater source of sorrow than the company of the wicked.

ச.எ - ம். அதி—தெரிந்துசெயல்வகை,

அஃதாவது அரசன் தான்செய்யும் வினைகளை ஆராய்க்கு செய்யுக்கி றம். அச்செயல் பெரியாகாத் துணைக்கோடல் பயனுடைத்தாயவழி அவ ரோடு செய்யப்படுவதாகவின், இது சிற்றினங்கு சேராமையின்பின் வைக்கப்பட்டது.

க. அழிவதூடு மாவதூடு மாகி வழிபயக்கு முதியமுஞ் சூழ்ந்து செயல்.

(பரி - ஸா.) எ-று,—வினைசெய்யுக்கால் அப்பொழுது அதனால் அழிவதையும் அழிந்தாற்பின் ஆவதையும் ஆய்வின்று பிற்பொழுததரும் ஊதியத்தையும் சீர்துக்கி உறவதாயிற் செய்க, எ-று.

உறவதாவது நீகழ்வின்கண் அழிவதவில் ஆவது மிக்கு எதிர்வினும் அது வளர்ந்துவருதல். அழிவதின்கமையின், எதிர்வின்கண் வருமாகக்கத்தை ஊதிய மென்றூர் : எனவே, அவ்வுதியம் பெறின் நீகழ்வின்கண் அழிவு வதும் ஆவதுங் தம்முளொத்தாலும்

ஒழிதற்பாற்றன்றென்பது பெற்றும். இரண்டுகாலத்தும் பயனுடைமை தெரிந்து செய்கவென்பதாம்.

(தெ - ப - கா.)—அழிவதும் -

(தொழில்செய்யுமிடத்து) (அதனால்) அழிவதையும், ஆவதும் - (அழிந்தால்பின்) ஆவதையும், ஆகி - ஆகினின்று, வழிபயக்கும் - பின்புதருகின்ற, ஊதியமும் - ஆதாயத்தையும், சூழ்ந்து - ஆராய்ந்து, செயல் - (ஆதாயம் அதிகப்பட்டால்) செய்யக்கடவன்.

461. Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

2/4 258 சன-ம. அதி. தெரிந்துசெயல்வகை.

உ. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச்

செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில்.

(பரி-கா.) எ-து, —தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே

செய்யத்

தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் என்னிச் செய்து முடிக்கவல்ல

அரசர்க்கு எய்துதற்காரிய பொருள் யாதொன்றும் இல்லை, எ-று.

ஆராயப் படுவனவெல்லாம் ஆராய்ந்துபோங்த இனமென்றுமாம்.

செய்வார்க் கென்றதனால், வினையென்னுஞ் செய்ப்படுபொருள் வருவிக்கப்

பட்டது. வினையாவது மேற்சேறன்றுதல் வேறல் ஈருய தொழில். பொ .

நுள்கட்டகேதுவாய அதனிற்றவருமையின்,
அரியபொருள்களெல்லாம் எனி
தினெய்துவ ரொன்பதாம். இவை யிரண்டுபாட்டானுக்
செய்யத்தகும்
வினையும் அது செய்யுமாறும் கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)—தெரிந்த - (தாம்) தெரிந்துகொண்ட,
இனத் தொடு - இனத்துடனே, தேர்ந்து -
(செய்யத்தகுந்தொழிலை) ஆராய்ந்து, எண்ணி -
(பின்புதாழும்தனித்து) ஆலோசித்து, செய்வார்க்கு -
செய்துமுடிக்கவல்ல அரசருக்கு, அரும்பொருள் -
பெறுதற்கரியபொருள், யாதொன்றும் இல் - யாதொன்றும்
இல்லை.

462. There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

ஈ. ஆக்கங் கருதி முதலிழுக்குஞ் செய்வினை
ழுக்கா ரஹிவுடையார்.

(பரி-ரா.) எ-து,—மேல்எய்தக்கடவ ஊதியத்தினை கோக்கி
முன்
நெய்தினின்ற முதல் தன்னையும் இழத்தற்கேதுவாய செய்வினையை அறிவு
டையார் மேற்கொள்ளார், எ-து.

கருதியென்னும் வினையெச்சம் இழக்குமென்னும்
பெயரொச்சவினை கொண்டது. எச்சவும்கை விகாரத்தாற்றிருக்கது.
ஆக்கமேஉன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன வலியுங் காலமும்
இடனும் அறியாது பிறர் மன கொள்வான்சென்று தம்மன்னும்
இழத்தல்போலவன. முன்செய்து போந்த வினையாயினுமென்பார்,
செய்வினையென்றார்.

(தெ-ப-ா.)—ஆக்கங்

கருதி-(பன்பெறக்கடவுதாகிய)இலா பத்தைநினைத்து, முதல் - (முன்பெற்றுள்ள) முதலையும், இழக் கும் - இழத்தற்கு ஏதுவாகிய, செய்வினை - தொழிலை, அறிவுடையார் - விவேகிகள், ஊக்கார் - மேற்கொள்ளார்.

463. Wise men will not, in hopes of profit, undertake works that will consume their principal.

ச.எ.ம். அதி. தெரிக்குசெயல்வகை.

உக்கு

215-

ச. தெளிவிலதனைத் தொடங்கா ரினிவென்னு மேதப்பாடஞ்சு பவர்.

(பி-கா.) எ - து, - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து தனித் வில்லாத விணையைத் தொடங்கார். தமக்கு இளிவரவென்னுக் குற்றமுண்டாதலை அஞ்சவார், எ-து.

தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், தொடங்காரொன்றார். இளிவரவு - அவ்விணையாற் பின்னழிவெய்தியவழி அதன் மேலும் அறிவும் மானமும் இலரொன்று உகைத்தார் இகழும் இகழ்ச்சி. அஃதுண்டாதல் ஒருதலையாகவின், தெளிவுள்வழித் தொடங்குக வென்பதாம்.

(தெ - ப - ணா.)-இளிவுள்ளும் - (தமக்கு) இழிவென்று சொல்லப்பட்ட, ஏதப்பாடு-குற்றமுண்டாவதற்கு, அஞ்சபவர்- பயப்படுவோர், தெளிவுஇல்லதனை - (இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து) தெளியாததொழிலை, தொடங்கார்-செய்ததொடங்கார்.

464. Those who fear reproach will not commence any thing which has not been (thoroughly considered) and made clear to them.

இ. வகையறச் சூழா தழுதல் பகைவரைப்
பாத்திப் படிப்பதோ ராஜு.

(பி-ா.) எ - து, - சென்றுள் நிகழும் திறங்களையெல்லாம் முற்ற எண்ணுது சில எண்ணிய துணியானே அரசன் பகைவர்மேற் செல்லு தல் அவரை வளருஷிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாம், எ-து.

அத்திறங்களாவன வலி, காலம், இடனென்றிவற்றுல் தனக்கும் பகை வர்க்கு முளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனாற் பெறும் பயனும் முதலாயின. அவற்றுட்சில எஞ்சினும் பகைவர்க்கு இடனும் தூக லான், முற்றுப்பெற எண்ணவேண்டுமென்பதாம். இவை மூன்றுபாட்டா ஒம் ஒழியத்தகும் வினையும் ஒழியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டன.

(தெ - ப - ரா.) - வகை - (சென்றுல்கடக்கும்) விதங்களை யெல்லாம், அறச்சூழாது - முற்ற எண்ணுமல் [சிலவண்ணிய வளவிலென்றபடி], எழுதல் - (அரசன் பகைவர்மேல்) செல்லு தல், பகைவரை - அப்பகைவரை, பாத்தி - வளருஷிலத்திலே, படிப்பது - நிலைபெறசெய்வதாகிய, ஓர் ஆறு - ஒருவழியாம்.

465. One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

கூ. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

2/6 உச்ச சா-ம். அதி. தெரிந்துசெயல்வகை.

(பி-ா.) எ-து, - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன

அல்ல

வற்றைச் செய்தலாற்கெடும்; இனி அதனுணே அன்றிச் செய்யத்தக்கன

வற்றைச் செய்யாமைதன்னானுங் கெடும், எ-று.

செப்பத்தக்கன வல்லவரவன பெரிய முயற்சியினவும்;
செய்தாற்

பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவும்,
பின்துயர்விளைப்

பனவுமென இவை. செய்யத்தக்கனவாவன அவற்றின்
மறுதலையாயின.

இஈசெய்தல் செய்யாக்கமகளான் அறிவு ஆண்மை
பெருமையென்னும் மூவு

கைபாற்றலுள் பொருள் படையென இருவகைத்தாய பெருமை
சுருங்கிப்

பகவர்க்கு எனிபனும் ஆகலான், இரண்டுங்
கேட்டிற்கேதுவாயின. இத

ஞந் செய்வன செய்து ஒழிவனவொழிகவென இருவகையனவும்
உடன்

கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—செய்தக்க அல்ல - (அரசன்
தனதுதொழில்

களில்) செய்யத்தகாதவைகளை, செய் - செய்தலால்,
கெடும்-கெடு

வரன்; (அன்றியும்), செய்தக்க - செய்யத்தக்கவைகளை,
செய்யா

மையானும் - செய்யாமையினாலும், கெடும் - கெடுவான்.

466. He will perish who does what it is not fit to do; and
he also

will perish who does not do what it is fit to do.

எ. எண்ணித் துணிக கருமங் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திமுக்கு.

(பி.ா.) எ-து, -செய்யத்தக்க கருமமும், முடிக்கும்
உபாயத்தை

எண்ணித்தொடக்குக,
பின்னெண்ணக்கடவோம் என்

தொடக்கிவைத்துப்

கேழிதல் குற்றமாதலான், எ-று.

துணிவுபற்றி நிகழ்தலின், துணிவெனப்பட்டது. சிறப்பும்மை
விகா

ரத்தாற்கீருக்கது. உபாயமென்பது அவாய்நிலையான் வந்தது. அது
கொடு

த்தல், இன்சொற்சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தலென
நால்வகைப்

படும். இவற்றை வடநூலார் தான் சாம பேத தண்ட மென்ப.,
அவற்றுள்

முன்னைய இரண்டும் ஐவகைய, ஏகோய மூவகைய; பி
அவ்வகைகளெல்லாம்

எண்டுகொப்பிற்பெருகும். இவ்வுபரயமெல்லாம்
எண்ணுதொடக்கின் அவ்

வினை மாற்றுஞல் விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின்
ஒழித லா

காமையானும், அரசன் துயருஹதலின், அவ்வென்னுமையை
இழுக்கென்

ரூர். செய்வனவற்றையும் உபாயமறிந்தே தொடக்குக
வென்பதாம்.

(தெ - ப - கா.)—கருமம் - (செய்யத்தக்க)
தொழிலையும்,

எண்ணி - (முடிக்கும் உபாயத்தை) ஆலோசித்து, துணிக
- தொ

டங்கக்கடவன், துணிந்தபின் - தொடங்கியபின்பு,
எண்ணுவம்

என்பது-ஆராய்க்கடவோமென்பது, இஇழுக்கு
குற்றமாதலால்.

467. Consider, and then undertake a matter ; after
taken it, to say "We will consider," is folly.

having under-

சன-ம். அதி. தெரிந்துசெயல்வகை.

உகள் 2/7

அ. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்கின்று
போற்றினும் பொத்துப் படும்.

(பரி-ஈ.) எ-து,—முடியும் உபாயத்தாற் கருமத்தை முயலாத
முய ந்தி, துணைவர்ப்பலர் நின்று புகாபடாமற் காப்பினும் புகாபடும், எ-று.
முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப்
பொருண்சையா என் கண்ணும், இன்சொல்லீச் செப்பமுடையான்,
மடியாளன், முன்னே பிறரோடு பொருது நொந்தவனென
இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன்
பகுதியோடு பொருந்தாதானென இவர்கண் ணும், ஒறுத்தலை
இவற்றின் வாராதவழி இவர்கண்ணுங் தேறப்படாத
கீழ்மக்கள்கண்ணுஞ் செய்து, வெல்லுமாற்றுன் முயறல்.
புகாபடுதல்-கரு திய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல்.

உபாயத்து சிறப்புக்கூறியவாறு.

(தெ - ப - ளா.)—ஆற்றின் - முடியுமுபாயத்தால், வருந்தா வருந்தம் - (கருமத்தைக்குறித்து) வருந்தாத முயற்சியானது, பலர்னின்று - (துணைவர்) பலர்கூடினின்று, போற்றினும் - (குற்றப் படாமல்) காப்பினும், பொத்துப்படும் - குற்றப்படும்.

468. The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

கூ. நன்றாற்ற லுள்ளுங் தவறுன் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

(பரி - ளா.) எ-து,—வேற்றுவேந்தர்மாட்டு நன்றான
ஏபாயஞ்செய் தற்கண்ணும் குற்றமுண்டாம், அவரவர்குணங்களை
ஆராய்ந்தறிந்து அவற் றிற்கிடபையச் செய்யாவிடின், எ-று.

நன்றானவபாயமாவது கொடுத்தலும் இன்சொற்
சொல்லுதலுமாம். அவை யாவர்கண்ணும் இனியவாதற்
சிறப்புடைமையின், உம்மை சிறப் பும்மை. அவற்றை அவரவர்
பண்பறிந் தாற்றாகமையாவது அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே
செய்தல். தவறு - அவ்வினைமுடியாமை.

(தெ - ப - ளா.)—நன்று - (வேற்றரசரிடத்து)
நல்லவுபாயத்தை, ஆற்றலுள்ளும் - செய்யுமிடத்தும், தவறு
- குற்றம், உண்டு; அவர் அவர் - அவரவருடைய,
பண்பு-குணங்களை, அறி ந்து - (ஆராய்ந்து) அறிந்து,
ஆற்றாக்கடை - (அக்குணங்களுக்கு இசையச்) செய்யாவிடத்து.

469. There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

கா. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுங் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

(பரி - ளா.) எ-து,—அரசர் வினைமுடித்தற்பொருட்டுத் தம்

விலைமை யோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வராயின் உலகந் தம்மை இகழா நிற்கும்; ஆகலான், அஃது இகழாவுபாயங்களை நாடிச் செய்க, எ-து.

2-3

2/8 உதவி

சுஅ-ம். அதி. வலியறிதல்.

தம்மென்பது ஆகுபெயர். தங்கிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது தாம் வலியராய்வைத்து மெலியார்க்குரிய கெ ராடித் தன்முதலிய மூன்றனீச்செய்தலும், மெலியராய்வைத்து வலியார்க்குரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவையிரண்டும் அறிவிலார் செய்வன ஆகவின் உலகங் கொள்ளாதென்றார். அஃது எள்ளாதனசெய்தலாவது அவற்றைத் தத்தம் வுன்னமை மென்மைகட்டேற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல்வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்குபாட்டாலுஞ் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமை யுங் கூறப்பட்டன.

(தெ-ப-ஸா.)—தம்மொடு - (அரசர்தொழில் முடிச்தற்பொ ருட்டுத்) தமதுநிலைமையோடு, கொள்ளாத-பொருந்தாத உபாயங்களைச் (செய்வாராயின்), உலகு - உலகமானது, கொள்ளாது- அங்கீகரியாது [இகழுமென்றபடி] ; (ஆதலால்), எள்ளாத(அவ்வுலகம்) இகழாத உபாயங்களை, எண்ணி - ஆராய்ந்து, செயல்வேண்டும் - செய்யக்கடவர்.

470. Let a man reflect, and do things which bring no reproach ; the world will not approve, with him, of things, which do not become of his position to adopt.

சுஅ-ம். அதி-வலியறிதல்.

அஃதாவது அவ்வுபாயங்களுள் ஒருத்தல் குறித்த அரசன் கால்வகை வலியையும் அளந்தறிதல். அதிகாரமுறைமையும் இதனுணை விளங்கும்.

க. விணவலியுங் தன்வலியு மாற்றுஞ் வலியுங் துணவலியுங் தூக்கிச் செயல்.

(பரி-ஈ.) எ-து,-தான் செய்யக்கருதிய விணவலியையும் அதனைச் செய்து முடிக்குங் தன்வலியையும் அதனை விலக்கலுறும் மாற்றுஞ்வலியையும் இருவர்க்குங் துணையாவார் வலியையும் சீர்தாக்கித் தன்வலியிரு மாயின் அவ்விணயைச் செய்க, எ-து.

இந்கால்வகைவலியுள் விணவலி அரண்முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகையாற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்ப இம். தன்வலி மிகவின்கட் செய்கவென்ற விதியால், தோற்றல் ஒருத கீயாய குறைவின்கண்ணும் வேறல் ஜயமாய ஒப்பின்கண்ணும் ஒழிக வென்பது பெற்றும்.

(தெ - ப - ஈ.)—விணவலியும் - (தான் செய்யக்கருதிய) தொழிலது வலிமையையும், தன்வலியும் - (அதனைச் செய்துமுடி க்கும்) தனதுவலிமையையும், மாற்றுஞ்வலியும் - (அதனைவிலக் கும்) பகைவனது வலிமையையும், துணவலியும் - (இருவர்க் காரம். அதி. வலியறிதல். உக்கு

219

கும்) துணையாவாரது வலிமைகளையும், தூக்கி - ஆராய் ந்து, செயல் - (தன்வலியிரு மாயின் அத்தொழிலைச்) செய்யக்கடவன்.

471. Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

—

2. ஒல்வ தறிவ தறிக்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில்.

(பரி - ளா.) எ - து, — தமக்கியலும் விணையையும் அதற்கறிய வேண் வேதாய வலியையும் அறிந்து எப்பொழுதும் மனமொழி மெய்களை அதன்கணவத்துப் பகைமேற்செல்லும் அரசர்க்கு முடியாத பொருளில்லை, எ-று.

ஒல்வதெனவே விணைவலி முதலாய மூன்றும் அடங்குதலின், ஈண்டறி வதன்றது துணைவலியேயாயிற்று. எல்லாப்பொருளும் எய்துவளோன்ப தாம். இவையிரண்டுபாட்டானும் வலியின்பகுதியும் அஃதறிந்து மேற்செல்வாரோய்தும் பயனுங் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—ஒல்வது - (தமக்குச்) செய்யக்கூடுக்கொழி லையும், அறிவது அறிந்து - (அதற்கு) அறியவேண்டும்வலியையும் அறிந்து, அதன்கண்-அதனிடத்து, தங்கி - (மனமொழிகளை எப்போதும்) வைத்து, செல்வார்க்கு - (பகைமேல்) செல்லும் அரசர்க்கு, செல்லாதது - முடியாதபொருள், இல - இல்லை.

472. There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

ஏ. உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னாக்கி யிடைக்கண் மூரிந்தார் பலர்.

(பரி-ளா .) எ-து, — கருத்தாவாதலீயுடைய தம்வலியின் அளவறியாதே மனவெழுச்சியால் தம்மின்வலியாரோடு விணைசெய்தலைத் தொடங்கி அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப்பெறுது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர், எ-று.

உடையவென்பது அவாய்சின்றமையின், செயப்படுபொருள் வருவிக் கப்பட்டது. மூவகையாற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையார் சில ராதலின், மூரிந்தார் பல்லான்றூர். அதனால் தம்வலியறியாதே தொடங்குகவென்பது எஞ்சிசின்றது.

(தெ-ப-ளா.)—உடைய - (தலைவனுதலை)

உடைய, தம்வலிதமதுவலிமையினளைவ, அறியார் -
தெரிக்கொள்ளாதவராகி, ஊக்கத்தின் - மனவெழுச்சியரல்,
ஊக்கி - (தம்மின் வலியவ |

220 220

ச.அ.ம். அதி. வலியறிதல்.

ரோடு) போர்செய்யத்தொடங்கி, இடைக்கண் - (அவர்முரியஅடி-
த்தலால் தாம் அதுசெய்து முடிக்கப்பெற்று) நடுவிலே, முரிங்-
தார் - கெட்டாரசர், பலர் - (உலகத்துப்) பலராவர்.

473. There are many who, ignorant of their (want of) power
(to meet it), have haughtily set out to war, and broken down in the
midst of it.

ச. அுமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விளாந்து கெடும்.

(பி - ரா.) எ - து, -அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ்
செய்யாது தன் வலியளவறிவதுஞ் செய்யாது தன்னை வியந்து அவரோடு
பகைத்தஅரசன் விளாயக் கெடும், எ-று.

காரியத்தைக் காரணமாக உபசரித்து, வியந்தானென்றார்.
விளாய வென்பது திரிந்துகின்றது. கட்பாபொழுகுதல், வலியறிந்து
பகைத்த வென்றும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வேந்தரோடு
செயற்பாலது, இவையன்றித் தான் மெலியனுய்வைத்து அவரோடு
பகைகொண்டானுக்கு சிருபொழுதும் நிலையின்மையின்,
விளாந்துகெடுமென்றார். இவையிரண் பொட்டானுங் தன்வலி

யறியாவழிப்படும் இழக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—ஆங்கு - அயல்வேந்தரிடத்து, அமைந்து - பொருந்தி, ஒழுகான் - நடவாதவனுகியும், அளவு - (தன்வலி) யளவை, அறியான் - அறியாதவனுகியும், தன்னை வியந்தான் - தன்னை மெச்சிக்கொண்டு (அவரோடுபகைத்த) அரசன், விளாந்து - விளாவாக, கெடும் - கெடுவான்.

474. He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

கு. பீவிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

(பரி-ா.) எ-து,—பீவியேற்றிய சகடமும் அச்சமுறியும், அப்பீவியை அது பொறுக்குமளவின்றி மிகுத்தேற்றின், எ-று.

உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேஞ்சிப் பீவியது நொய்மைச் சிறப்புக்கோன்ற நின்றது. இறுமென்னுஞ்சினைவினை முதன்மேனின்றது. எனியரான்று பலரோடு பகைகொள்வான் தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியுமென்னும் போருள்கோன்ற நின்றமையின், இது பிறிதமொழிதலென்னும் அலங்காரம் : இதனை நுவலாதுவற்றி யென்பா ரும் ஒட்டென்பாரு மூனர். ஒருவன் தொகுவார்பலரோடு பகைகொள் எற்கவென்றமையின், இதனான் மாற்றுள் வலியும் அவன்துணவியும் அறியாவழிப்படும் இழக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பீவி - மயிலிறகை, பெய் - ஏற்றிய, சாகா

மீம் - வண்டியும், அச்சுஇறும் - இருசமுறியும், அப்பண்டம் -

சாமு-ம். அதி. வலியழிதல்.

225

அும்மயிலிறகை, சாலமிருத்து -

(அதுசுமக்குமளவினஸ்லாமல்) மிகவும் அதிகப்படுத்தி, பெயின் - ஏற்றினால்.

475. The axletree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

க. நுனிக்கொம்ப ஓறினு ரஃதிறங் தூக்கி னுயிர்க்கிறதி யாகி விடும்.

(பரி-ஈ.) எ - து, - ஒருமரக்கே டட்டினது நுனிக்கண்ணே ஏறினின் றூர் தம்ஜாக்கத்தால் அவ்வளவினைக் கடந்த மேலும்ஏற ஆக்குவராயின், அவ்ஆக்கம் அவருயிர்க்கு இறதியாய் முடியும், எ-து.

நுனிக்கொம்போன்பது கடைக்கண்ண்பதுபோலப் பின்முன்னாகத் தொக்க ஆரும் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின் மைபற்றி இழித் தற்கண் வந்தது. இறதிக்கேதுவாவதைனை இறுதியென்றார். பகைமேற் செல்வான்தொடங்கித் தன்னாற் செல்லாமலவுஞ் சென்று நின்றூன் பின் அவ்வளவில் கில்லாது மனவெழுச்சியான் மேலுஞ்செல்லுமாயின், அவ்வெழுச்சி வினைமுடிவிற் கேதுவாகாது அவன் உயிர்முடிவிற்கேதுவாமென்னும் பொருள்தோன்ற ஸின்றமையின், இதுவும் மேலை அலங்காரம். அளவறிந்து ஸிற்றல்வேண்டு மென்றமையின், இதனால் வினைவலி யறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—கொம்பர் - (ஒருமரக்) கொம்பினது, நுனிநுனியில், ஏறினார் - ஏறின்றவர், அஃது - (தம்வலிமையால்) அவ்வளவினை, இறங்து-கடந்து, ஊக்கின் - மேலும் ஏறவலிமை கொள்வாராயின், உயிர்க்கு - (அவ்வலிமை அவர்) உயிர்க்கு, இறதியாகிவிடும் முடிவாகிவிடும்.

476. There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

எ. ஆற்றி னளவறிக் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

(பரி - ளா.) எ - து, - சயுநெறியாலே தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கேற்ப ஈக; அங்கனம் சுதல் பொருளைப் பேணிக்கொண் டொழுகும் நெறியாம், எ-று.

சயும்நெறி மேல் இறைமாட்சியுள் வகுத்தலும் வல்லதரசு என்புழு உரைத்தாம். எல்லைக்கேற்ப சுதலாவது ஒன்றுனவெல்லையை நான்கு கூருக்கி, அவற்றள் இரண்டனைத் தன்செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது கீக்குதற்பொருட்டு வைப்பாக்கி, நின்றவொன்றனையீதல் பிறரும் “வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்” என்றார். பேணிக்கொண் டொழுகுதல் - ஒருவரோடு நட்பிலாத அதனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டொழுகுதல். முதலிற்செலவு சுருங்கிற் பொருள் ஒருகாலும் நீங்காதென்பதாம்.

222 222

சுஅ-ம். அதி. வலியறிதல்.

(தெ - ப - ளா.)—ஆற்றின் - (கொடுக்கும்) வழியினாலே, அளவு-(தனக்குள்ள பொருளின்) அளவை, அறிந்து-தெரிந்து, ஈக - (அதற்கு ஏற்கக்) கொடுக்கக்கடவன், அது - அக்கொடுத்த லானது, பொருள் - பொருளை, போற்றிவழங்கும்நெறி - காப் பாற்றிக்கொண்டு நடக்கும் வழியாம்.

477. Let a man know the measure of his ability (to give,) and let him give accordingly; such giving is the way to preserve his property.

அ. ஆகா ரளவிட்டி தாயினுங் கேட்லீப்
போகா நகலாக் கடை.

(பரி-ஞா.) எ-த, —அரசர்க்குப் பொருள்வருகின்ற

நெறியளவு சிறி

தாயிற்றுயினும் அதனுற்கேட்லீயைம், போகின்ற

நெறியளவு அதனிற்

பெருகாதாயின், எ-து.

இட்டிதெனவும் அகலாதெனவும்
வந்தபண்பின்தொழில்கள் பொருள்

மேனின்றன. பொருளென்பது அதிகாரத்தான் வருவித்து,
அளவென்

பது பின்னுங்கூட்டி உரைக்கப்பட்டன. முதலுஞ் செலவுங்
தம்முள் ஒப்

பினுக் கேட்லீயென்பதாம்.

(தெ-ப-ஞா.)—ஆகுஆஹு -

(அரசனுக்குப்பொருள்) வரு

கின்றவழியானது, அளவு - அளவினால்,
இட்டிதொழினும்-சிறிய

தாயிருங்தாலும், கேடு இல்லை - (அதனால்)
கெடுதல் இல்லை,

போகு ஆஹு - போகின்றவழி, (அளவு) - அளவினால்,
அகலாக்

கடை - (அதனில்) அதிகப்படாதாயின்.

478. Even though the income (of a king) be small,
it will not

cause his (ruin), if his outgoings be not larger than his
income.

கூ. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
வில்லாகித் தோன்றாக் கெடும்.

(பி-ஈ.) எ-து, — தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்

கேற்ப வாழ்மாட்டாதான் வாழ்க்கைகள் உள்ளனபோலத் தோன்றி

மெய்ம்மையான் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டு

விடும், எ-று.

அவ்வெல்லைக் கேற்ப வாழ்தலாவது அதனிற் சுருங்கக் கூடாதாயின்

ஒக்கவாயினும் ஈத்துங் துய்த்தும் வாழ்தல். தொடக்கத்திற் கேடு வெளிப்

படாமையின், உள்போலத் தோன்றியென்றார். முதலிற்செலவு மிக்கால்

வரும் ஏதங் கூறியவாறு.

(தெ - ப - ஈ.)—அளவு -

(தனக்குள்ள பொருளின்) அள

வை, அறிந்து - தெரிந்து, வாழாதான் -
(அதற்கேற்க) வாழு

மாட்டாதவனது, வாழ்க்கை - வாழ்க்கைகளானவை,
உள்போல-

உள்ளவைபோலத் (தோன்றி), இல்லாத -
(மெய்ம்மையால்)

சகூ-ம். அதி. காலமறிதல்.

22 ம் 223 இல்லையாகி, தோன்று - (பின்பு) அத்தோற்றமும் இல்லாமல், கெடும் - அழியும்.

479. The prosperity, of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

க.0. உளவரை தூக்காத வொப்புர வரண்மை வளவரை வல்லைக் கெடும்.

(பரி-ஸா.) எ-து,—தனக்குள்ள அளவு தூக்காமைக் கேதுவாய ஒப்பு ரவாண்மையால் ஒருவன் செல்வத்தினெல்லை விரையக் கெடும், எ-று.

ஒப்புரவேயாயினும் மிகலாகாதென்றமையான், இதுவுமது. இவை நான்குபாட்டானும் மூவகையாற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்வலியறிதல் சிறப்பு நோக்கி வருத்துக் கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—உளவரை - (தனக்கு) உள்ள பொருளினளைவை, தூக்காத - ஆராயாமைக் கேதுவாகிய, ஒப்புரவுஆண்மைப்பகாரமுடைமையால், வளவரை - (ஒருவன்து) செல்வத்தினளவு, வல்லைக்கெடும் - விரைவாக்கக்கெடும்.

480. The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

சகூ-ம் அதி-காலமறிதல்.

அஃதாவது வலியான் மிகுதியுடையனுய்ப் பகைமேற்சேறலுற்ற அரசன் அச்செலவிற்கேற்ற காலத்தினையறிதல். அதிகாரமுறைமையும் இதனுளை விளக்கும்.

க. பகல்வெல்லுங் கூடையைக் காக்கை யிகல்வெல்லும்

வெந்தர்க்கு வேண்டும் பொழுது

(பரி - ளா.) எ-து, — தன்னின் வலிதாய் கூடகையைக் காக்கை பகற் பொழுதின்கண் வெல்லாமிற்கும்; ஆதலால், பகைவரது இக்கீல வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றி யமையாது, எ-று.

எடுத்துக்காட்டுவமை. காலமல்லாவழி வலியாற் பயனில்லையென்பது விளக்கி நின்றது. இனிக் காலமாவது வெம்மையுக் குளிர்ச்சியுங் தம்முள் ஒத்து நோட்செய்யாது தண்ணீரும் உணவும் முதலிய வடைத்தாய்த் தானீ வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதற்கு காலத்தது சிறப் புக்குறப்பட்டது.

(தெ - ப - ளா.)—காக்கை - காக்கையானது, கூகையை - (தன்னைப்பார்க்கிறும் வலிதானிய) கோட்டானை, பகல் - பகற் பொழுதில், வெல்லும்-செயிக்கும், (ஆதலால்), இகல் - பகைவ 224 உதச சங்கம். அதி. காலமறிதல்.

481. A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

உ. பருவத்தோடொட்ட வெரழுக ஸிருவினைத் தீராமை யார்க்குங் கயிறு.

(பரி - னா.) எ-து,—அரசன் காலத்தோடு பொருந்த விளைசெய்து ஒழுகுதல் ஒருவர்கண்ணும் நில்லாது நீங்குஞ்செல்வத்தைத் தன்கண் நீங் காமற் பினிக்குஞ்கவிறும், எ-து.

க ரல்த்தே ரட்டிபாருந்துதல்— க ரல்தப்ப ரம்செய்தல். தீராமையென் றதனால், தீர்தண்மாலையதென்பது பெற்றும். வினை வாய்த்துவருதலான் அதனின் ஆகுஞ் செல்வம் எஞ்ஜூன்றும் நீங்காதென்பதாம்.

(தெ - ப - ரா.)—பருவத்தோடுஇட்ட - (அரசன்) காலத் தோடுபொருந்த, ஒழுகல் - (தொழில்செய்து) நடத்தல், திரு வினை-(ஒருவரிடத்தும் வில்லாதுநீங்குஞ்) செல்வத்தை, தீராமை(தன்னிடத்து) நீங்காமல், ஆர்க்கும் - கட்டுவதாகிய, கயிறு-கயி ரூகும்.

482. Acting at the right season, is a cord that will immovably bind success (to a king.)

ஈ. அருவினையென்ப வளவேர கருவியாற் கால மறிந்து செயின்.

(பரி-ரா.) எ-து,—அரசரால் செய்தற்கரிய விளைகளென்று சொல் லப்படுவன உளவோ, அவற்றை முடித்தற்கு ஆம் கருவிகளுடனே செய் தற்கு ஆங்காலம் அறிந்து செய்வராயின், எ-து.

கருவிகளாவன—மூலகையாற்றலும் நாஸ்வகை உபாயங்களுமாம். அவை உளவாயவழியுங் காலம் வேண்டுமென்ப தறிவித்தற்கு, கருவிய ர னென்ற ர். எல்லாவிளையும் எளிதின்முடியுமென்பதாம்.

(தெ-ப-ரா.)—கருவியால் - (முடித்தற்குஅமைந்த) கார ணங்களுடனே, காலம் - (செய்தற்குஆகும்) காலத்தையும், அறி ந்து - தெரிந்து, செயின் - செய்வாராயின், அருவினையென்ப-(அர சரால்) செய்தற்குஅரிய தொழில்களென்று சொல்லப்படுவன, உளவோ - உண்டோ.

483. Is there any thing difficult for him to do, who acts, with (the right) instruments, at the right time?

சுகூ-ம். அதி. காலமறிதல்.

224

கருதி யிடத்தாற் செயின்.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் ஞாலமுழுதுங் தானே ஆளக் கருதினன் ஆயினும் அஃது அவன் கையகத்தாம். அதற்குச் செய்யும் விணையைக் கால மறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வனுமின், எ-து.

இடத்தானென்பதற்கு மேற்கருவியா னென்பதற்கு உரைத்தாங்கு காக்க. கைகூடாதனவும் கைகூடுமென்பதாம். இவை மூன்றுபாட்டா னுங் காலமறிதற்பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—காலம் - காலத்தை, கருதி - அறிந்து, இட த்தால் - இடத்தோடுபொருந்த, செயின் - (அதற்காகச் செய்யுங் தொழிலீச்) செய்வானுமின், ஞாலம் - (ஒருவன்) பூமிமுழுவதை யும், கருதி னும் - (தானேஆள்) விணைத்தாலும், கைகூடும்-(அது) அவன் கைக்குள் இருந்ததாம்.

484. Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it, if he acts in the right time, and at the right place.

நி. காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

(பரி - ஈ.) எ-து,—தப்பாது ஞாலமெல்லாங் கொள்ளக் கருதும் அரசர் தம் வலிமிகும் ஆயினும் அது கருதாது அதற்கேற்ற காலத்தையே கருதி அதுவருந்துவிணையும் பகைமேற் செல்லார், எ-து.

தப்பாமை - கருதியவழியே கொள்ளுதல். வலிமிகுதி காலங்கருதி யென்றதனுற் பெற்றூம். அதுகருதாது செல்லின் இருவகைப்பெருமை யுங் தேய்ந்து வருத்தமும் உறுவராகவின், இருப்பொன்றூர். இருத்தலா வது நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டலென்னும் அறுவகைக்குணங்களுள் மேற்செலவிற்கு மாருயது. இது னற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—கலங்காது - தப்பாமல், ஞாலம் - பூமி முழுவதையும், கருதுபவர் - (கைக்கொள்ள) விணைக்குமரசர்,

காலம் - (தம்வெளி மிகுமாயினும் அதைவிணையாமல் அதற்கேற்ற)

காலத்தையே, கருதி-விணைத்து, இருப்பர் - (அதுவருமளவும் பகை

மேற்செல்லாது) காத்திருப்பர்.

485. They who thoughtfully consider and wait for the (right) time

(for action,) may successfully meditate (the conquest of) the world.

கு. ஊக்க முடையா னெடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருங் தகைத்து.

(பரி - ஸா.) எ-து, -வலிமிகுதியுடைய அரசன்
பகைமேற்செல்லாது

காலம் பார்த்திருக்கின்ற இருப்பு பொருகின்ற தகர் தன்பகை
கெடப்

பாய்தற்பொருட்டுப் பின்னே காலவாங்குங் தன்மைத்து, எ-று.

25

226 22 சு சகா-ம் அதி. காலமறிதல்.

உவமைக்கண் தாக்கற் கென்றதனால், பொருளினும் வென்றியெய்தற்
பொருட்டென்பது கொள்க. இதனால் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஸா) - ஊக்கம் உடையான்-மிகுந்த வலிமையுடைய
அரசன், ஒடுக்கம் - (பகைமேற்செல்லாது) காலம்பார்த்திருக்கின்ற இருப்பு, பொருதகர் - சண்டைசெய்கின்ற ஆட்டுக்கடா, தாக்கற்கு - (தன்பகைகெடப்) பாய்தற்பொருட்டு, பேரும்தகைத்து - பின்னேகால்வாங்கிப்போம் தகைமைத்து.

486. The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity,) is like the drawing back of a fighting-ram in order to butt.

எ. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளியவர்.

(பி-ா.) எ-து,—அறிவுடைய அரசர் பகைவர் மிகைசெய்த
பொழுதே அவரறியப் புறத்து வெகுளார்; தாம் அவரை
வெல்லுதற்கேற்ற காலத்தினையறிச்து அது வருந்துண்ணும் உள்ளே
வெகுள்வர். எ-று.

பொள்ளெனவென்பது குறிப்புமொழி. வேரார் வேர்ப்பரோனக்
காரணத்தைக் காரியமாக வுபசரித்தார். அறிய வெகுண்டுழித் தம்மைக்
காப் பர் ஆகவிற் புறம்வேராரொன்றும், வெகுளினுழித்துழிப் பின்னும் மிகை
செய்யாம ஸ்டக்குதல் கூடாமையின் உள்வேர்ப்பரோன்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—இள்ளியவர் - அறிவுடைய அரசர்,
ஆங்கே(பகைவர் குற்றஞ்செய்த) அப்பொழுதே, பொள்ளென -
(அவரறிய) விரைவாக, புறம்வேரார் - புறத்தில்
கோபஞ்செய்யார், காலம்- (அவரை வெல்லுதற்கேற்ற)
காலத்தை, பார்த்து-அறிந்து, உள்வேர்ப்பர் -
உள்ளேகோபங்கொண்டிருப்பர்.

487. The wise will not immediately and hastily shew out
their anger ; they will watch their time, and restrain it within.

அ. செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்கரங் தலை.

(பி-ா.) எ-து,—தாம் வெல்லக் கருதிய அரசர் பகைவர்க்கு
இறு

திக்காலம் வருந்துண்ணும் அவரைக் கண்டாற்பணிக் ; பணியவே, அக்கா
லம் வந்திறும்வழி அவர் தகைவின்றி இறுவர், எ-று.

பகையை ஒழியும் வகை மிகவுந்தாழ்சுவென்பார்
சுமக்கவென்றும்,

அங்கனங் தாழுவே அவர் தம்மைக் காத்த விகழ்வராகவின் தப்பாமற்
கெடு

வரொன்பார் அவர்தலை கீழாமென்றுங் கூறினார். தலைமேற்கொண்ட
தொ

ருபொருளைத் தள்ளுங்கால் அது தன்தலை கீழாக விழுமாகவின்,
அவ்வி

யல்பு பெறப்பட்டது. இவை யிரண்டுபாட்டானும் பகைமை தோன்றும் விருக்கவென்பது கூறப்பட்டது.

இருக்கும்வழிப்

சுகா-ம். அதி. காலமறிதல்.

227

227

(தெ-ப-ா.)—செறுநரை - (வெல்லக்கருநிய அரசர்) பகை வரை, காணின்-கண்டால், சுமக்க - (அவர்க்கு முடிவுகாலம் வரு மளவும்) பணியக்கடவர், இஹவரைகாணின் - அக்காலம் வந்து முடியுமிடத்து, தலை - (அவரது) தலை, கிழக்காம் - கீழ்விழும்.

488. If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

கூ. எய்தற் கரிய தியைக்தக்கா லங்கிலையே
செய்தற் கரிய செயல்.

(பரி-ா.) எ-து,—பகையை வெல்லக்கருதும் அரசர் தம்மாலெய்து தற்கரிய காலம் வந்துகூடியக்கால், அதுகழிவதற்கு முன்பே அது கூடா வழித் தம்மாற் செய்தற்கரிய விணைகளைச் செய்க, எ-று.

ஆற்றன்முதலியவற்றுற் செய்துகொள்ளப்படாமையின் எய்தற்கரிய தென்றும், அது தானேவங் தியைதல் அரிதாகவின் இயைந்தக்காலென்றும், இயைந்தவழிப் பின்னில்லாது ஓடுதலின்

அங்கிலையேயென்றும், அது பெரு வழிச் செய்யப்படாமையின் செய்தற்கரியவென்றும் கூறினார். இதனால் காலம் வந்துழிவிளாக்கு செய்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—எய்தற்குஅரியது -
(பகையைவெல்லக் கருதும் அரசர்தம்மாலே)
பெறுதற்கரியகாலம், இயைந்தக்கால்வந்து கூடியக்கால்,
அங்கிலையே - அது நிற்குமளவிலே, செய்தற் குஅரிய -
(அக்காலம் வராததற்குமுன்னே) செய்தற்கு அரியன
வாயிருந்த தொழில்களை, செயல் - செய்யக்கடவர்.

489. If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity.)

க0. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.

(பரி-ரா.) எ-து,—வினாமேற் செல்லாதிருக்குங்காலத்துக் கொக்கு இருக்குமாறுபோல இருக்க ; மற்கறச் செல்லுங்காலம் வாய்த்தவழி அது செய்து முடிக்குமாறுபோலத் தப்பாமற்செய்து முடிக்க, எ-று.

மீண்கோடற்கு இருக்கும் வழி அது வந்தெய்துந்துணையும் முன்னறிந் து தப்பாமற்பொருட்டு உயிரில்லது போன்றிருக்கும் ஆகலானும், எய்தியவ யிப் பின்தப்புவதற்கு முன்பே விளாக்கு குத்தும் ஆகலானும், இருப்பிற் குஞ் செயலிற்குங் கொக்கே உவமையாயிற்று. கொக்கொக்க வென்று ராயினும் அது கூம்புமாறுபோலக் கூம்புகவென்றும், குத்தொக்க வென் ரூராயினும் அது குத்துமாறுபோலக் குத்துகவென்றும் உரைக்கப்படும், இது தொழில் உவமமாகவின். உவமைமுகத்தால் இருப்பிற்குஞ் செயலிற் கும் இலக்கணங் கூறியவாறுயிற்று.

(தெ-ப-ரா.)—கூம்பும்பருவத்து -
தொழின்மேற்செல்லா திருக்கவேண்டுங்காலத்தில்,
கொக்குஞ்க - கொக்கு இருப்பது 228 உடா

நு-ம். அதி. இடனரிதல்.

போல் இருக்கக்கடவன்; மற்றுச்சீர்த்தவிடத்து - மற்றைச்
(செல் ஒங்காலம்) வாய்த்தவிடத்து, அதன்குத்துஒக்க - அது
தப்பா மற்குத்திக்கொள்வதுபோலத் தப்பாமற்செய்து
முடிக்கக்கடவன்.

490. At the time when one should use self-control, let him restrain
himself like a heron ; and, let him like it, strike, when there is a favourable
opportunity.

நு-ம். அதி-இடனறிதல்.

அஃதாவது வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான்
தான்

வெல்லுதற்கேற்ற சிலத்தினை அறிதல். அதிகாரமுறைமையும் இதனுணை
விளங்கும்.

க. தொடங்கற்க வெவ்வினையு மென்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.

(பரி-கா.) எ-து,—பகைவரை முற்றுதற்காவதோரிடம்
பெற்றபின் அல்லது அவர்மாட்டு யாதொரு வினையையுங்
தொடங்காதொழிக ; அவரைச் சிறியரென் நிகழாதொழிக, எ-று.

முற்றுதல்-வளைத்தல். அதற்காம் இடமாவது வாயில்களானும்
நூழில் களானும் அவர் புகலொடு போக்கொழியும்வகை அரணினைச்
குழந்து

ஒன்றற்கொன்று துணையாய்த் தம்முள் நலிவிலாத பலபடை யிருப்பிற்கும்
மதிலும் அகழு முதலிய அரண்செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற நிலக்
கூடக்கையும் நீருமுடையது. அது பெற்றால் இரண்டுஞ் செய்க

வென்ப தாம்.

(தெ - ப - ளா.)—முற்றும் - (பகைவளை)

வளைத்துக்கொள்

வதற்கான, இடம்-ஓரிடத்தை, கண்டபின் அல்லது - பெற்றபின் பன்றி, எவ்வினையும் - (அவரிடத்து) யாதொரு தொழிலையும், தொடங்கற்க-தொடங்காதிருக்கக்கடவர்; என்னற்க - (அவளைச் சிறியளைன்று) இகழாதிருக்கக்கடவர்.

491. Let not (a king) despise (an enemy,) nor undertake any thing

(against him,) until he has obtained (a suitable) place for besieging him.

2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுங் தரும்.

(பரி-ளா.) எ - து,-மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க் கும் அரணைச்சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பலபயன்களையுங்கொடுக்கும், எ-று.

மாறுபாடாவது ஞாலம் பொதுவென்ப பொரு அரசர் மனத்தின்கண் நிகழ்வ தாகலானும், வலியுடைமை கூறியவதனானும், இது பகலமேற் சென்ற அரசர்மேற்றியிற்று. உம்மை சிறப்பும்மை, அரண்சேர்ந்தா மாக்க மும் உண்மையின், ஈண்டாக்கம் விசேஷிக்கப்பட்டது. ஆக்கமென்றது அதற்கேதுவாய முற்றினை, அது கொடுக்கும் பயன்களாவன பகைவரால் இரு-ம். அதி. இடனறிதல்.

22க 229

தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்றுவின்று அவளை நலிதலும் முதலாயின.

(தெ-ப-ளா.)—முரண் - மாறுபாட்டை, சேர்ந்த - அடைந்த, மொய்ம்பினவர்க்கும்-வலிமையை யுடையவருக்கும், அரண்சேர்ந்து - அரணைச்சேர்ந்து, ஆம் - ஆகின்ற, ஆக்கம் -

பெருக்க

மானது, பலவும் - பலபயன்களையும், தரும் - கொடுக்கும்.

492. Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

ந. ஆற்றிரு மாற்றி யடிப விடனறிந்து
போற்றுர்கட் போற்றிச் செயின்.

(பரி-ஈ.) எ-து,-வலியர்அல்லாதாரும் வலியராய் வெல்வர், அதற் கேற்ற இடத்தினையறிந்து தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய் வராயின், எ-று.

வினையென்பதும் தம்மையென்பதும் அவாய்சிலையான் வந்தன. காத்தல் - பகைவரான் வலிவு வாராமல் அரணுஞும் படையானுங்காத்தல். இவ்வாற்றிருஞ் வினைசெய்வராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வ கொன்பதாம்.

(தெ-ப-ஈ.)—இடன் அறிந்து - (வெல்லுதற்குஎற்ற) இடத்தைஅறிந்து, போற்றி-(தம்மைப்) பாதுகாத்துக்கொண்டு, போற்றுர்கண்-பகைவரிடத்து, செயின்-(தொழிலீச்) செய்வாராயின், ஆற்றிரும்-வலியில்லாதவரும், ஆற்றி-பலமுடையவராகி, அடிபவெல்லுவர்.

493. Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

ச. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

(பரி-ஈ.) எ - து,-தாம் வினைசெய்தற்கேற்ற இடத்தினையறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்தினின்று அதனைச் செய்வராயின் அவ்வா வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை மிழப்பர், எ-று.

அரணைப்பது அவாய்சிலையான்வந்தது. எண்ணமென்றது எண் ணப்பட்ட தம்வெற்றியை. அதனைமிழப்பொன்றுர், அவர்

வினைசெய்யா மல் தம்மைக்காத்தமையின். இதனால் அவர் பகைவர் தோற்பளைன்ப தாயிற்று. இவை நான்குபாட்டானும் பகைவ ரரணின் புத்திறுப்பார் அதற்காமிடம் அறிதல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இடன் - (தாம்தொழில் செய்தற்கேற்ற) இடத்தை, அறிந்து-தெரிந்து, துண்ணியார்-சென்றஅரசர், துன் னி - (அவ்வரணைப்) பொருந்தினின்று, செயின் - (அத்தொழி 23வது உங்கள் முடிம். அதி. இடன்றிதல்.

ஸீலச்) செய்வாராயின், எண்ணியார் - (முன்பு அவரை வெல்ல) எண்ணியிருந்தபகைவர், எண்ணம் - அவ்வெண்ணத்தை, இழப்பர்-இழந்துவிடுவர்.

494. If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

நு. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி னீங்கி நைதனைப் பிற.

(பதி - ளா.) எ - து, — முதலை ஆழமுடைய நீரின்கண்ணுயின் பிறவற் றறயெல்லாங் தான் வெல்லாசிற்கும்; அப்புனவின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லாசிற்கும், எ-று.

எனவே, எல்லாரும் தங்கிலத்து வலியுள்ளபது கூறப்பட்டது. பிற வென்பது முன்னுங் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிறவெல் லாம் நிற்றல் ஆற்றுமையின் அவையெல்லாம் முதலைக்கெளியவாம், அவை இயங்குதற்குரிய நிலத்தின்கண் அஃதியங்கல் ஆற்றுமையின் அஃதவற்றிற் கெல்லாம் எளிதாமென்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றல்ஆற்று இடன்றிந்து செல்வாராயின் அவர்தமக் கெளியராவர்அன்றித் தாம் நிற்றல் ஆற்றுவிடத்துச் செல்வாராயின் அவர்க் கெளியராவுள்ளும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதலென்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றல்

ஆற்றுவிடத்துச் சென்று வெல்கவென்பதாம்.

(தெ-ப-ா.) — முதலை-முதலைய ரனது, நெடும்புனலுள்-ஆழ மூளை நீரிலானால், பிற - பிறவுயிர்களையெல்லாம், வெல்லும் - வெல்லாநிற்கும்; புனவின் - அங்கினினின்றும், நீங்கின்-நீங்கினால், அதனை-அம்முதலையை, பிற-பிறவுயிர்களெல்லாம், அடிம்-வெல் ஊம்.

495. In deep water, a crocodile 'will conquer (all other animals);
but if it leave the water, other animals will conquer it.

கூ. கடலோடா கால்வ னெடுங்தேர் கடலோடி
நாவாயு மோடா நிலத்து.

(பரி - ளா.) எ - து, — நிலத்தின்கண்ணூடுங் கால்வவீய
நெடியதேர்

கன் கடலின்கண் ஓடமாட்டா ; இனி அக்கடலின்கண் ஒடும்
நாவாய்கள்

தாழும் நிலத்தின்கண் ஓடமாட்டா, எ-று.

கடலோடாவெந்த மறுதலையடையான் நிலத்தோடுமென்பது

வரு

விக்கப்பட்டது. கால்வனெடுங்தேரோன்பது ஒடுதற்கேற்றகாலும்

பெரு

மையுமுடைய வாயினுமென்பது பட ஸின்றது. மேற்சென்றார்
பகைவரி

தங்களைஅறிந்து அவற்றிற்கேற்ற கருவிகளான்
விளைசெய்கவென்பது

தோன்றநின்றமையின், இதுவும் மேலே அலங்காரமாயிற்று.

கீ-ம். அதி. இடனறிதல். உங்க

(தெ - ப - ளா.) —வல்காஸ் - (நிலத்தில் ஒடுகின்ற) வலிமை ஆகிய உருளைகளையுடைய, நெடுதேர் - பெரிய தேர்கள், கடல்-கடலில், ஒடா-ஒடமாட்டாவாம்; கடல்ஓடும்-கடலில்ஓடுகின்ற, நாவாயும் - மரக்கலங்களும், நிலத்து - நிலத்தில், ஒடா-ஒடமாட்டாவாம்.

496. Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that traverse the ocean, move on the earth.

எ. அஞ்சாமை யல்லாற் துணைவேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின்.

(பரி - ளா.) எ - து, - பகையிடத்து வினைசெய்யுக் திறங்களையெல் ளாம் ஒழியாதென்னி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய் வராயின் அச்செயற்குத் தம்தின்மையல்லது பிறிதொருதுணை வேண்டுவதே தில்லை, எ-று.

தின்னியராய் நின்று செய்தமுடித்தலே வேண்டுவதல்லது துணை வேண்டாவென்றார், அவ்வினை தவறுதற் கேதுவின்மையின். இவை மூன் ருபாட்டாலும் வினைசெய்தற்காம் இடங்ரிதல் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.) —எஞ்சாமை - (அரசர் பகைவரிடத்துக் தொழில்செய்யும் விதங்களையெல்லாம்) குறையாமல், எண்ணி-ஆலோ சித்து, இடத்தால் - இடத்தோடுபொருந்த, செயின்-செய்வா ராயின், அஞ்சாமைஅல்லால் - (அச்செயலுக்குத் தமது) தைரிய மல்லாமல், துணை - (வேரெரூரு) துணை, வேண்டா - வேண்டுவதே தில்லை.

497. You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

அ. சிறுபடையான் செல்லிடஞ் சேரி ஆறுபடையா னாக்க மழிந்து விடும்.

(பரி-ளா.) எ - து, - பெரும்படையுடைய அரசன் ஏனைச்சிறுபடை யுடையானைஅழித்தல் கருதி அவன் புகலைச்சென்று

சாருமாயின் அவனுல் தன்பெருமை யழியும், எ-து.

செல்லிடம் - அவனுக்குச் செல்லுமிடம்.
அழிக்குவிடுமென்பது-எழுங் திருக்கு மென்றாற்போல ஒரு சொல். ஊக்கத்தின் அழிவு உடையான் மேலேற்றப்பட்டது. தன்படைப் பெருமைநோக்கி இடநோக்காது செல் வனுயின் அஃது அப்படைக் கொருக்குசென்று வினைசெயல் ஆகாமையான் ஆகப் பயிற்சியின்மையான்ஆக அப்பெருமையாற் பயனின்றித் தானழிந்து விடுமென்பதாம்.

(தெ-ப-ா.)—சிறுபடையான் -
பெருஞ்சேனையையுடைய அரசன்,
சிறுபடையான்-சிறியசேனையுடையவனது, செல்லிடம்-
செல்லுமிடத்தை, சேரின் - (அவனை அழிக்கநினைத்துச்) சேர்வ
232 உங்கள் நு-ம். அதி. இடனறிதல்.

ஞயின், ஊக்கம் - (அவனுல்தன்) பெருமை, அழிக்குவிடும்-அழிந்துபோம்.

498. The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

கூ. சிறைநல்லுஞ் சீரு மிலரௌனி நு மாந்த
ருறைநிலத்தொ டொட்ட லரிது.

(பரி-ா.) எ-து,—அரண்அழித்தற்கருமையும் பெருமையாகிய ஆற் றலும் உடையர் அல்லராயினும், வினைக்குரிய மாந்தரை அவருறைகின்ற நிலத்தின்கட்சென்று தாக்குதலிது, எ-து.

நிலத்தோடென்பது வேற்றுமையக்கம். ஆன்மை யுடையாகாச் சிறுமை நோக்கி இருப்பின்கட்சென்று தாக்கின் அவர் அது விட்டுப் போதற் றுணிவினர் அன்றிச் சாதற்றுணிவினராவர்; ஆகவே, அவர்க்குப்

பெரும்படை உடைய மென்பதாம்.

(தெ - ப - ளா.)—சிறைஙலனும் - அழித்தற்கு அரியகோட்டையும், சிரும் - பெருமையாகிய வளிமையும், இலர்னனினும் - இல்லாதவராயினும், மாந்தர் - (தொழில் செய்தற்குரிய) மனி தாரா, உறைஙிலத்தோடு-(அவரது) இருப்பிடத்திற்சென்று, ஒட்டல் - தாக்குதல், அரிது-அரியது.

499. It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

க. ०. காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.

(பரி - ளா.) எ-து,—பாகர்க்கடங்காவுமாய் வேலாட்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, அவை காலாழும் இயல்பிற்றுய சேற்றுஙிலத்துப் பட்டுழி நரி கொல்லும், எ-று.

முகம்—ஆகுபெயர். ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கேலா ஸிலத்துச் செல்லின் அவற்றுத் பயனின்றி மிகவும்எளியால் அழிவான் பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வளங்காரம். வேலாழ் முகத்த வென்று பாடமோதுவாருமூர் : வேற்படை குளித்தமுகத்தவாயின் அது வும் நரியடுதற்கேதவாய் முடிதவின், அது பாடம் அன்மையறிக. இவை மூன்றுபாட்டாலும் பகைவரைச் சார்தலாகாவிடனும் சார்க்குழிப் படும் இழுக்குக் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—கண்ணஞ்சா - பாகர்க்கு அடங்காதனவும், வேல் ஆள் முகத்த - வேலையுடைய ஆட்களைக் கோத்த கொம்பு களையுடையனவும் ஆகிய, களிறு - யானிகளை, கால் ஆழ் - கால் புதைகிற இயல்பினதாகிய, களரில் - சேற்றுஙிலத்தில் (அகப்பட்ட விடத்து), நரி - நரிகளானவை, அடும் - கொல்லும்.

500. A fox can kill a fearless, warrior-faced, elephant, if it go into mud in which its legs sink down.

ஞகு-ம். அதி. தெரிந்துதெளிதல்.

உங்க

233

ஞகு - ம் அதி—தெரிந்துதெளிதல்.

அஃநாவது அமைச்சர் முதலாயினுரைப் பிறப்புக் குணம்
அறிவென்
பனவற்றையும் செயலையும் காட்சி கருத்து ஆகமமென்னும்
அளவைக
ளான்தூராய்ந்து தெளிதல். வலிமுதன் முன்றுமறிந்து
பகைமேற்செல்வா
ஞகுகுத் தாணை விளையற்றுச் செய்தற்பொருட்டும்
அறைபோகாமற்பொ
ஞகும் இது வேண்டுதலின், அவற்றின்பின் வைக்கப்பட்டது.

க. அறம்பொரு லின்ப முயிரச்ச நான்கின்
நிறங்தெரிந்து தேறப் படும்.

(ப) ரி-கா.) எ-து,—அரசனுத் தெளியப்படுவான்தீருவன்,
அறமும்பொ
ஞகும் இன்பமும் உயிர்ப்பொருட்டான்வரும் அச்சமும் என்னும்
உபதை
நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்,
எ-று.

அவற்றுள், அறவுபதையாவது புரோகித்தாயும்
அறவோலாயும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன்அன்மையின்
இவளைப் போக்கி அறஞும் ஹிமையுமுடையான் ஒருவளை
வைத்தற்கெண்ணினம், இதுதான் யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்து
என்னையெனச் சூஞுறவோடு சொல் ஒவித்தல். பொருஞ்சுபதையாவது

சேனைத்தலைவரையும் அவனேடியைந்தா காயும் விட்டு, அவரான் இவ்வரசன் இவற்றன்மாலையன் ஆகவின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையு முடையான்ஒருவணை வைத்தற்கெண்ணி எம், இதுதான் யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்தென்னையெனச் சூருற வோடு சொல்லுவித்தல். இன்பவுபதையாவது தொன்றுதொட்டு உரி ஸமயோடு பயின்றுள் ஓர் தவழுதுமகளைவிட்டு, அவளால் உரிமையுள் இன்னுள் நின்னைக்கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்கவேண்டுமென்று என் ஜெவிடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நின்குப் பேரின்பமேயன்றிப் பெரும்பொருளுக் கைகூடுமெனச் சூருறவோடு சொல்லுவித்தல். அச்ச வுபதையாவது ஒரு நிமித்தத்தின்மேலிட்டு ஓரமைச்சனால் ஏண்மோகா அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழிதியினுரைன்று தான் காவல்செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச்செய்து நமக்கினிய அரசுக்குரைவனை வைத்தல், ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின்கருத்

தென்னையெனச் சூருறவோடு சொல்லுவித்தல். இங்நான்கினுங் திரிபில ஞைவழி எதிர்காலத்துங் திரிபிலனெனக் கருத்தளவையாற் தெளியப்படு

மென்பதாம். இவ்வடநூற்பொருண்மையை யுட்கொண்டு இவரோதிய

தறியாது பிற்கால்லாம் இதனை உயிரொச்சமெனப் பாடந்திரித்துத் தத்

தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.

(தெ - ப - கா.) - அறம் - (அரசனால் சேருதிக்கப்படுவான் ஒருவன்) தருமமும், பொருள்-பொருளும், இன்பம் - காமமும், உயிர்அச்சம் - உயிர்ப்பொருட்டால்வரும் பயமும், நான்கின் -

ஆகிய நான்கு தந்திரங்களினுடைய, திறம்-திறத்தினால், தெரிந்து- (மனங்கிலை) ஆராய்ந்து, தேறப்படும் - (யின்) தெளியப்படுவான்.

501. Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,—his virtue, (love of) money, (love of) sexual pleasure, and fear of (losing) life.

ஈ.0

234. உரை ருக்மி. அதி. தெரிந்துதெளிதல்.

உ. குடிப்பிறங்கு குற்றத்தி நீங்கி வடுப்பரிய நானுடையான் கட்டே தெளிவு.

(பி.ா.) எ-து,-உயர்ந்த குடியிற்பிறங்கு குற்றங்களின்று நீங்கி

நமக்கு வடு வருங்கொலென்று அஞ்சாங்கிற்கும் நானுடையவன் கண்ணதே

அரசனது தெளிவு, எ-று.

குற்றங்களாவன மேல்அரசனுக்குச் சொல்லிய வகையாறும், மதி,

மறப்பு, பிழைப்பு என்றிதவ முதலாயவுமாம். நான்-இழிதொழில்களின்

மனஞ்சலெல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்ட

லாகிய ஆகமாளவையாற் தெரிவன. இந்நான்கும் உடையவளையே தெளிக்

வென்பதாம்.

(தெ - ப - கா.)—தெளிவு - (அரசரது) தெளிவானது, குடி

ப்பிறங்கு - (உயர்ந்த) குடியில்பிறங்கு, குற்றத்தின் - குற்றங்களி

னின்றும் நீங்கி, வடு - (நமக்குப்) பழுதுவருமோவென்று, பரி

யும் - அஞ்சினிற்கும், நானுடையான்கட்டே - நாண்மடையவ

னிடத்ததே.

502. (The king's) choice should (fall) on him, who is of good

family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

ஏ. அரியகற் றுசற்றுர் கண்ணுங் தெரியுங்கா வின்மை யரிதே வெளிரு.

(பரி-ஞா.) எ-து,-கற்றற்கரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றுர்மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மையில் லாழை அரிது, எ-று.

வெண்மை-அறியாமை ; அஃது இவர்மாட்டோதாவது மனத்தது கிலை யாழையான் ஒரோவழியாகவின், தெரியுங்காலென்றார். காட்சியளவை யாற்றெறிந்தால் அதுவும் இல்லாதாரோ தெளியப்படுவொன்பது குறிப்பெச் சம். இவ்வளவைகளான் இக்குணமுங் குற்றமுங்தெரிந்து குணமுடையாகாத் தெளிகவென்பது இவை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.

(தெ - ப-ஞா.)—அரிய கற்று - (கற்றற்கு) அருமையாகிய நூல்களைக்கற்று, ஆச - (முன்சொல்லப்பட்ட) குற்றங்கள், அற் றுர்கண்ணும் - தீர்ந்தவரிடத்தும், தெரியுங்கால் - (நட்பமாக) ஆராயுமிடத்து, வெளிரு - அறியாழையானது, இன்மை - இல் லாதிருக்கை, அரிதே-அரியதே.

503. When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

ஏ. குணஞ்சிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க கொள்.

நுக-ம். அதி. தெரிந்துதெளிதல்.

(பரி - ளா.) எ-து, —குணங்குற்றங்களுள் ஒன்றே உடையார் உலகத் தின்மையின் ஒருவன் குணங்களை ஆராய்ந்து ஏனைக்குற்றங்களையும் ஆராய்ந்து பின் அவ்விருபகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து அவைனா அம்மிக்க வற்றுனே அறிக, எ-று.

மிகையுடையவற்றை மிகையென்றார். அவையாவன் தலைமையான் ஆகப் பன்மையான் ஆக உயர்ந்தன. அவற்றுள்ள அறிதலாவது குணமிக்கதா யின் விணைக்குரியினென்றும், குற்றமிக்கதாயின் அல்லனென்றும் அறிதல். குணமே உடையார் உலகத்தரியராகவின், இவ்வகை யாவரையுங் தெளிக் வென்பது இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—குணம் - (குணகுற்றங்களில் ஒன்றே யுடையார் உலகில் இல்லாமையால்) குணங்களை, நாடி - ஆராய்ந்து, குற்றமும் - மற்றைக்குற்றங்களையும், நாடி - ஆராய்ந்து, அவற்றுள் - (பின்பு) அவ்விருவகையுள்ளும், மிகை-மிகுந்தவைகளை, நாடி-ஆராய்ந்து, மிக்க - மிகுந்தவைகளால், கொள்ளல்- (அவரை) அறியக்கடவன்.

504. Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

ந. பெருமைக்கு மேஜைச் சிறுமைக்குஞ் தத்தங் கருமமே கட்டளைக் கல்.

(பரி-ளா.) எ-து, —பிறப்புக் குணம் அறி வென்பனவற்றுள் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச்சிறுமைக்கும் உரைகல்லாவது தாம் தாம் செய்யுங் கருமமே, பிறிதில்லை, எ-று.

இஃது ஏகதேசவுருவகம். மக்களது பெருமையும் சிறுமையும், தப்பா மல் அறியலுறுவார்க்குப் பிறகருவிகளும் உளவாயினும், முடிந்தகருவி செய வென்பது தேற்றேகாரத்தாற் பெற்றும். இதனாற் குணங்குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பெருமைக்கும் - (குடிப்பிறப்புக்குணம் அறிவு என்பவற்றுல் மனிதரடையும்) பெருமையாகிய பொன் னின்மாற்றறிதற்கும்,

ஏனைச்சிறுமைக்கும் - மற்றைச்சிறுமையாகிய
பொன்னின்மாற்றறிதற்கும், கட்டளைக்கல்லைகல்லாவது,
தமதம் கருமமே - தங்கள்தங்கள் செயல்களேயாம்.

505. A man's deeds are the touch-stone of his greatness
littleness.
and,

க. அற்றுரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நானுர் பழி.

(பரி-ஈ.) எ-து,—சுற்றமில்லாதாலைத் தெளிதலையொழிச்;
அவர் உலகத்தோடு தொடர்பிலர் ஆகலான் பழிக்கஞ்சார், எ-று.

236 உங்கு ருக-ம. அதி. தெரிந்துதெளிதல்.

பற்றிலொண்பதனால் சுற்றமென்பது வருவிக்கப்பட்டது.
உலகத் தார் பழிப்பன வொழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய
உலக நடையியல்பு சுற்றமில்லாதார்க்கு இன்மையின், அவர்
தெளியப்படா ரொன்பதாம்.

(தெ - ப-ஈ.) —அற்றுரை - சுற்றமில்லாதவரை,
தேறுதல் ஓம்புக - தெளிதலொழியக்கடவன், அவர்
மற்றுப்பற்றிலர்-அவர் உலகத்தோடு சம்பந்தமில ராதலால்,
பழி - பழிக்கு, நானுர் - அஞ்சார்.

506. Let (a king) avoid choosing men who have no
relations; such men have no attachments, and therefore have no fear of
crime.

ஏ. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாங் தரும்.

(பரி - ஈ.) எ-து,—அன்புடையை பற்றுக்கோடாகத்
தமக்கறிய வேண்டுள்ள அமியாதாலைத் தெளிதல் அரசனுக்கு
எல்லாதுறியாமை யையுங் கொடுக்கும், எ-று.

தன்னேடு அவரிடையின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார்மேல்
வினை யைவைப்பின், அஃது அவரறிவின்மையாற் கெடும், கெட்டால்

அவர்க் குளதேயன்றி வினைக்குரியாகா அறியாமை,
மேல்வினைவறியாமை முத லாக அவனுக்கு அறியாமை பலவும்
உள்ளாமென்பதாம்.

(தெ-ப-ா.)—காதன்மை - அன்புடைமை யானது,
கந்து ஆக - பற்றுக்கோடாக, அறிவு - (தமக்கு)
அறியவேண்டுமைவ களை, அறியார் - அறியாதவரை,
தேறுதல் - தெளிதலானது, பேதைமை எல்லாம் -
அரசனுக்கு எல்லா அறியாமைகளையும், தரும் - கொடுக்கும்.

507. To choose ignorant men, through partiality, is the height
folly.
of

அ. தேரான்பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

(பரி - ளா.) எ-து,—தன்னேடு இயைபுடையன் அல்லாதானைப்
பிற

ப்பு முதலியவற்றூலும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு அத்
தெளிவு தன்வழிமுறையினும் நிங்காத துன்பத்தைக் கொடுக்கும், எ-று.

இயைபு-தன் குடியொடு கோடாமரபு. இதனாலே அதுவும்
வேண்டு

மென்பது பெற்றும். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்
வினை கெடுதலால் தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய்
விடுவரென்பதாம். நான்கனுருபு விகாரத்தாற் ரூக்கது.

(தெ-ப-ா.) —பிறனை - தன்னேடுசம்பந்தம்
இல்லாதவனை,

தேரான்-(பிறப்புமுதலியவற்றூலும் செய்கையானும்) ஆலோசியா
தவனுகி, தெளிந்தான் - தெளிந்த அரசனுக்கு,
(அத்தெளிவு),

ஞக-ம். அதி. தெரிக்குதுதெளிதல்.

உ.ஏ

எ ஒப்பு

வழிமுறை - (அவன்) குடிவழிக்கிரமத்திலும், தீரா-நிங்காத,

இடு

ம்பை - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

508. Sorrow that will not leave even his posterity will come upon

him who chooses a stranger whose character he has not known.

கூ. தேற்க யாரையுங் தேராது தேர்ந்தபிற்
தேறுக தேறும் பொருள்.

(பரி-ஞா.) எ-து, —யாவ்வாயும் ஆராயாது தெளியாதொழிக் ;

ஆரா

ய்ந்தபின் தெளியும்பொருள்களை ஜெய்க்குதொழிக், எ-று.

தேற்கவென்ற் பொதுமையான் ஒருவினைக்கண்ணாங்
தெளியலாகா

தென்பது பெற்றும். என்டுத்தேறுக வென்றது தாற்பரியத்தால்
ஜெய்தவி

நது விலக்கின்மேனின்றது. தேறும்பொருளென்றது அவரவர்
ஆற்றற்

கேற்ற வினைகளை. பொருள்—ஆகுபெயர்.

(தெ-ப-ஞா.)—யாரையும் - யாவ்வாயும், தேராது -
ஆரா

யாமல், தேற்க - தெளியாதிருக்கக் கடவன்,

தேர்ந்தபின்-ஆரா

ய்ந்தபின், தேறும்பொருள் - தெளியும்பொருள்களை, தேறுக

தெளியக்கடவன்.

509. Let (a king) choose no one without previous
consideration;

after he has made his choice, let him unhesitatingly select for
each

such duties as are appropriate.

க.0. தேரான் தெளிவுங் தெளிந்தான்க ணையுறவுங் தீரா விடும்பை தரும்.

(பரி - ளா.) எ-து,—அரசன் ஒருவளைஆராயாது தெளிதலும் ஆராய்

ஂது தெளிந்தவன்மாட்டு ஜைப்படுதலும் இவ்விரண்டும் அவனுக்கு நிங்காத

துன்பத்தைக் கொடுக்கும், எ-று.

வினைவைத்தபின் ஒருதவறு கானாதவைத்து ஜைப்புமாயின், அதைன் அவ

எறிந்து இனி இது நில்லாதென்றாங் கருத்தான் அவ்வினையை வெகிழ்த்து

விடும், அதுவே யன்றிப் பகவரால் எளிதிற் பிரிக்கவும்படும், ஆகலான்

தெளிந்தான்கண் ஜைப்பும் ஆகாதாயிற்று. தெளிவிற்கெல்லை கூறியவாறு,

இவை ஜைதுபாட்டானும், தெளியப்படாதார் இவ்வொன்பதுஉம், அவராத்

தெளிந்தாற் படும் இழுக்கும், தெளிவிற்கெல்லையும், கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—தேரான் - (அரசன் ஒருவளை) ஆராய்ந்தில் னகி, தெளிவும் - தெளிதலும், தெளிந்தான்கண் - ஆராய்ந்து

தெளியப் பட்டவனிடத்தே, ஜைப்பும்-சங்தேகப்படுதலும், தீரா

இடும்பை - (அவனுக்கு) நிங்காத துன்பத்தை, தரும் - கொடுக்

கும்.

510. To make choice of one who has not been examined, and to

entertain doubts respecting one who has been chosen, will produce

irremediable sorrow.

288 உரை டிறு-ம. அதி. தெரிந்துவினையாடல்.

டிறு-ம. அதி-தெரிந்துவினையாடல்.

அஃதாவது அத்தெளியப்பட்டாகா அவர் செய்ய வல்ல வினைகளை அறி

ந்து அவற்றின் கண்ணே ஆரூங்திறம். அதிகார முறைமையும் இதனுடே விளங்கும்.

க. நன்மையுங் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா ஆளப் படும்.

(பி - னா.) எ-து, — அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண்

வைத்தால், அதன்கண்ணுவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்தறி

ந்து அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான் பின்

அவனுற் சிறந்தவினைகளிலே ஆளப்படும், எ-து.

தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம்புறங்கட்கு நடவாயதோர்

வினையை அரசன் தன்கண்வைத்தவழி அதன்கண் ஆம்செயல்களையே செய்

தவன் பின்னும் அவ்வியல்பின் ஞாதல்பற்றி அகமாய வினைக்கண்ணே ஆளப்

படுவ னென்பதாயிற்று. புரிந்தவென்ற இறந்தகாலத்தான், முன்றிரிமை

அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றும்.

(தெ-ப-னா.)—நன்மையும் தீமையும் - (அரசன் முதலில்

நிரு தொழிலைக் கொடுத்தால் அதில்) ஆவனவும் ஆகாதனவும் ஆகிய
அம் செயல்களை, நாடி - ஆராய்ந்தறிந்து, நலம் - (அவைகளுள்)
ஆம்

வைகளையே, புரிந்த - விரும்பிய, தன்மையான் -
தன்மையுடை யவன், ஆளப்படும் - (பின்பு சிறந்ததொழில்களில் அவன்)
ஆளப் படுவான்.

511. He should be employed (by a king), whose nature
leads
him to choose the good, after having weighed both the evil and the
good
in any undertaking.

**2. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.**

(பரி - ளா.) எ-து, —பொருள் வருவாயில்களை விரியச்செய்து
அப்

பொருளாற் செல்வங்களை வளர்த்து அவ்வாயில்கட்டும் பொருட்குஞ்
செல்

வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாடோறும் ஆராய்ந்து
நீக்கவல்லவன்

அரசதுக்கு வினைசெய்க, எ-து.

வாயில்களாவன மேல் இறைமாட்சியுள் இயற்றலும் என்பது
உரைத்

தனவும், உழவு, பசுக்காவல், வாணிகமென்னும் வார்த்தையுமாம்.
செல்

வங்களாவன ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன.
இடை

ழூருகளாவன் அரசன் வினைசெய்வார், சுற்றத்தார், பகைவர், கள்வரொன்று

இவரான் வரும் நலிவகள்.

(தெ-ப-ா.)—வாரி - (பொருள்கள்) வரும்வழிகளை, பெ

ருக்கி - விரியச்செய்து, வளம்படுத்து -
(அப்பொருள்களாலே)

செல்வங்களைவளர்த்து, உற்றவை -
(அவ்வரும்வழிகளுக்கும்

பொருள்களுக்கும் செல்வங்களுக்கும்) வந்த
இடையூறுகளை,

ஞு-ம. அதி. தெரிக்குவினையாடல்.

உங்க இந்தி.

ஆராய்வான் - (தினங்தோறும்) ஆராய்ந்து நீக்கவல்லவன்,
வினை-தொழிலை, செய்க - (அரசனுக்குச்) செய்யக்கடவன்.

512. Let him do (the king's) work who can enlarge the sources (of revenue,) increase wealth and considerably prevent the accidents (which would destroy it).

ஈ. அன்பறிவு தேற்ற மவாவின்மை யின்கான்கு
நன்குடையான் கட்டே தெளிவு.

(பரி-ா.) எ-து,—அரசன்மாட்டன்பும் அவனுக்காவன
அறியுமறிவும் அவை செய்தற்கட் கலங்காமையும் அவற்றூற் பொருள்
கையுற்றவழி அதன்மேல் அவாவின்மையுமாகிய இங்கான்கு
குணங்களையும் நிலைபெற ஏடையான்மேலதே வினையைவிட்டிருக்குங்
தெளிவு, எ-து.

இங்கான்கு நன்கூட்டமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லையென்று அரசன் தெளிதற்கேதுவாகவின், அவனை அதன் பிறப்பிடஞக்கிக் கூறினார். இவைஹுன்றுபாட்டானும் ஆடற்குரியானது இலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அன்பு - (அரசனிடத்து) அன்பும், அறிவு(அவனுக்கு ஆவனவற்றை அறியும்) அறிவும், தேற்றம் - (அவைகளைச் செய்யுமிடத்து) மனங்களங்காமையும், அவர் இன்மை(அவற்றால் பொருள் கைகூடியவழி அதன்மேல்) ஆசைஇல்லாமையும், இங்கான்கும் - ஆகிய இங்கான்குகுணங்களையும், நன்கு உடையான்கட்டே - கிலையாக உடையவ ஸிடத்ததே, தெளிவு- (தொழிலிலவிட்டிருக்கும்) தெளிவு.

513. Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind, and freedom from covetousness.

ச. எனைவகையாற் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்.

(பரி - ளா.) எ-து,—எல்லாவகையானும் ஆராய்க்கு தெளிக்கு வினை வைத்த பின்னும் அவ்வினையின் இயல்பானே வேறுபடுமாந்தர் உலகத்துப்பலர், எ-று.

கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃதி விகாரப்படுவதல் லது அதனைக் குற்றமென்றெழுழிக்கு தம்மியல்பி விற்பார் அரியராகவின், வேறாகுமாந்தர் பலரான்றார். வினை வைப்பதற்குமுன் எல்லாக் குணங்க ஞம் உடையராய் வைத்தபின் விகாரப்படுவாரா இடையாய தொரு வினையைவைத்தறிக்கு ஒழுக்க வென்பதாம். இதனான் ஒருவகையா லொழிக்கப் படுவார் இவரோன்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—எனைவகையால் - எல்லாவகைகளாலும், தேறியக்கண்ணும் - ஆராய்க்குதெளிக்கு தொழிலைவத்த பின் னும், வினைவகையான் - அத்தொழிலின் தன்மையினாலே, வேறு २५० २८० ரூ-ம். அதி. தெரிக்குவினையாடல்.

ஆகும் - வேறுபடுகின்ற, மாந்தர் - மனிதர், பலர் -
(உலகத்தில்)

பலர்.

514. Even when (a king) has tried them in every possible way,

there are many men who change, from the nature of the works (in which they may be employed).

ந. அஹிந்தாற்றிச் செய்கிறபாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் ரேவற்பாற் றன்று.

(பரி-ஈ.) எ-து, — செய்யும் உபாயங்களை அறிந்து

செயலாலும் இடை

ழூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய
வல்லானே

அல்லது வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையனென்று
பிறரென்றுவரை

யேவும் இயல்புடைத்தன்று, எ-து.

செய்கிறபாற்கென்பது வேற்றறுமையக்கம்.

அறிவாற்றல்களான் அல்

தூ அன்பான் முடியாதென இதனால் விளையினது இயல்பு
கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வினைதான் - தொழில்தான்,
அறிந்து-(செய்

யும் உபாயங்களை) அறிந்து, ஆற்றி - (செயலாலும் இடை
ழூறுக
ளாலும் வருந்துன்பங்களைப்) பொறுத்து,

செய்திப்பாற்கு அல்

ஸால் - (முடிவு) செய்யவல்லவனுக்கு அல்லது,
சிறந்தாள்ளன்று -

(இவன்கம்மிடத்து) அன்புடையவனென்று,
ஏவல்பாற்று அன்று -

(வேறொருவனை) ஏவுதற்றனமையை உடையதன்று.

515. (A king's) work can only be accomplished by a man
of wisdom and patient endurance; it is not of a nature to be given to
one from

mere personal attachment.

க. செய்வாளை நாடி வினைநாடிக் காலத்தோ
பெய்த வனர்க்கு செயல்.

(பரி - கா.) எ - து, - முதற்கண்ணே செய்வானது
இலக்கணத்தை

ஆராய்க்கு விண்வெள்ளப்பும் வினையினது இயல்லை ஆராய்க்கு
விண்வெள்ளப்பும் அவன் அவன்

கீழும் அதனையுங் காலத்தோடுபடுத்துப் பொருந்துமிக்கு அவனை
அதன்

கண் ஆடலீச்செய்க, எ-று.

செய்வானது இலக்கணமும் வினையினது இயல்லும்
மேலேகூறப்பட்ட

ங. காலத்தோபெய்த வனர்தலாவது இக்காலத்து இவ்விலக்கண
முடை

யான் செய்யின் இவ்வியல்பிற்றுய வினை முடியுமென்று
கூட்டியுனர்தல்.

(தெ - ப - கா.)—செய்வாளை - (முன்னே)
செய்பவனிலக்

கணத்தை, நாடி-ஆராய்க்கு, வினை - (பின்னே
செய்யப்படுக) தொ

மிலினியல்பை, நாடி - ஆராய்ந்து, காலத்தோடு -
(பின்பு அவ
ஜெயும் அக்தொழிலையும்) காலத்துடனே (சேர்ந்து), எய்த-பொ
ருங்க, உணர்ந்து - அறிந்து, செயல் - (அவனை அத்தொழிலிலி
விடத்துஆரூதல்) செய்யக்கூடவன்.

516. Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

இட-ம். அதி. தெரிச்து யினையாடல்.

உசா

241

எ. இதனை விவன்முடிக்கு மென்றுப் பங்கீடு விடல்.

(பி-ஈ.) எ-து, —இவ்விளையை இக்கருவியால் இவன் முடிக்க வல்ல வெனக் கூறுபடுத் தாராய்ந்து, மூன்றுங் தம்முள் இயைந்தவழி அவ்விளையை அவன்கண்ணே விடுக, எ-து.

கருவி-துணவரும் பொருளும் முதலாயின். வினை முதலும் கருவியும் விளையுங் தம்முள் இயைதலாவது ஒரொன்றேடு ஏனைய இரண்டற்கும் பொருத்தமுன்டாதல். விடுதல் - அதற்கு அவனை உரியனுக்குதல்.

(தெ-ப-ஈ.)—இதனை - இத்தொழிலை, இதனால் - இந்தக் காரணத்தால், இவன்முடிக்கும்என்று - இவன் முடிக்கவல்லவ வென்று, ஆய்ந்து - (பகுத்து) ஆராய்ந்து, அதனை - (இம்மூன்று ம் தம்முள் ஒத்திருந்தவிடத்து) அத்தொழிலை, அவன்கண் - அவ விடத்தே, விடல் - விடக்கூடவன்.

517. After having considered, “this man can accomplish this,

by these means," let (the king) leave with him the discharge of that duty.

அ. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற் குரியனுகச் செயல்.

(பரி - ளா.) எ - து, - ஒருவனை அரசன் தன்வினைசெய்தற்
குரியனுக ஆராய்ந்து துணிந்தால், பின் அவனை அதற் குரியமொறு
உயரச்செய்த, எ - று.

உயரச்செய்தலாவது அதனைத் தானே செய்து முடிக்கும்
ஆற்றலுடையானுக்குதல். அது செய்யாக்காலுங் கெடுமென்பது
கருத்து.

(தெ-ப-ளா.) - உரிமை - (ஒருவனை அரசன்) தன்
தொழில் செய்தற்கு உரியனுயிருக்கையை, நாடியபின்றை -
ஆராய்ந்து துணிந்தபின்பு, அவனை அதற்கு - அவனை
அத்தொழில்செய்தற்கு, உரியன்ஆக - உரியவனுக, செயல் -
(உயரச்) செய்யக்கடவன்.

518. Having considered what work a man is fit for, let (the
king) employ him in that work.

கூ. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே ரூக
நினைப்பானை நீங்குங் திரு.

(பரி - ளா.) எ - து, - எப்பொழுநுங் தன்வினையின்கண்ணே
முயற்சீ யுடையான் அவ்வரிமையாற்றனக்குக் கேளாய் ஒழுகுகின்ற
தன்மையை அது பொறுதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக
கருதுமாயின், திரு மகள் அவனை விட்டுக்கொள்கும், எ - று.

கேளாயொழுகுகின்ற தன்மையாவது தான் பிறநைய
விள்ளாது கேளிர்செய்யும் உரிமையெல்லாஞ் செய்தொழுகுதல். அவனை
அவமதிப் பாகக் கொண்டு செறக்கருதுமாயின் பின் ஒருவரும் உட்பட்டு
முயல்வா

நக

இல்லையாம், ஆகவே, தன்செல்வங் கெடுமென்பது கருத்து. இந்நான் குபாட்டானும் ஆள்தற்குரியானை ஆளுந்திறங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வினைக்கண் - (தன்)

தொழிலினிடத்தே, வினைடையான் - (எப்போதும்)

முயற்சியையுடையவன், (அவ் வரிமையால்), கேண்மை - (தனக்குச்) சுற்றமாய் நடக்கின்ற தன் மையை, வேறுஆக - (அதுபொருத்வரது சொல்லைக்கேட்டு) மாறுபட, நினைப்பானை - வினைக்கும் அரசனை, திரு - திருமகன், நீங் கும் - விட்டுநீங்குவாள்.

519. Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

கா. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

(பரி-ளா.) எ - து, - வினைசெய்வான் கோடாதொழிய உலகு
கோடாது; ஆதலான், அரசன் அவன்செயலை நாள்தோறும் ஆராய்க,
எ - று.

அஃதொன்றனையும் ஆராயவே அதன்வழித்தாய
உலகமெல்லாம் ஆராய்ந்தானும், அதனால் அவனுரிமை அழியாமற
றன்னுள்ளே ஆராய்ந்து போதுக வென்பதாம். இதனான்
ஆண்டவழிச்செய்வதுக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—வினைசெய்வான் -
தொழில்செய்பவன், கோடாமை - கோணுதிருக்க, உலகு -
உலகமானது, கோடாதுகோணுது; (ஆதலால்),
மன்னன்-அரசன், நாள்தோறும்-தினங்தோறும், நாடுக -
(அவன்செயலை) ஆராயக்கடவன்.

520. Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

நுங்-ம். அதி-சுற்றந்தழால்.

அஃதாவது அரசன் தன்கிளைஞாத் தன்னில் நீங்காமல்

அனைத்தல். வினாசெய்வாகாக் கூறி ஏனைச்சுற்றங் கூறுகின்றார் ஆகவின், இது தெரிந் துவினையாடவின் பின் வைக்கப்பட்டது.

க. பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள்.

(பி-கா.) எ-து, — ஒருவன் செல்வங்கொலைந்து வறியன் ஆயவழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழமையை எடுத்துக்கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தார்மாட்டே உள்வாவன, எ-று.

சிறப்பும்மை வறியனுயவழிப் பாராட்டப்படாமை விளக்கிவின்றது. பழமை - பற்றறுக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறவால் லாம் அவன் பற்றற்றபொழுதே தாழும் அவனேறு பற்றறுவராகவின், ஏகாரங்கேற்றத்தின்கண் வந்தது. இதனாற் சுற்றத்தது சிறப்புக் கூறப் பட்டது.

நூ-ம். அனி. சுற்றந்தழால்.

உசந

243

(தெ-ப-கா.)—பற்று அற்றகண்ணும் - (ஒருவன்;
செல்வங் தொலைந்து வறுமைப்பட்டவிடத்தும், பழமை -
(தம்மோடு அவனிடத்து உண்டாகிய) பழமையை, பாராட்டுதல் - (எடுத்துக்
கொண்ட ராடுந்தன் மைகள்,
சுற்றத்தார்கண்ணே-உறவினரிடத்தே, உள் - உள்வாகும்.

521. Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

2. விருப்பறூச் சுற்ற மியையி னருப்பறூ
வாக்கம் பலவுங் தரும்.

(பரி-ஞ.) எ-து,—அன்பறூத சுற்றம் ஒருவற்கெய்துமாயின்
அஃது அவற்குக் கிளைத்தல் அரூத செல்வங்கள் பலவற்றையுங் கொடுக்கும்,
எ-று.

உட்பகையினீக்குதற்கு விருப்பறூச் சுற்றமென்றும்,
தானேவளர்க் கும் ஒருதலையாய செல்வத்தினீக்குதற்கு
அருப்பறூவாக்கமென்றும், விசே டித்தார். தொடைநோக்கி
விகாரமாயிற்று. இயையினென்பது அதன து அருமை விளக்கி
இன்றது. ஆக்கமென்பது ஆகுபெயர். பலவுமென்றது அங்கங்கள்
ஆறனையும் நோக்கி. பலர்கூடி வளர்த்தவின், அவை மேன்மேற்
கிளைக்குமென்பது கருத்து,

(தெ-ப-ஞ.)—விருப்புஅரூ - அன்புநிங்காத,
சுற்றம்-சுற்ற மானது, இயையின் - (ஒருவனுக்கு)
வாய்க்குமாயின், (அது) அரும்புஅரூ - கிளைத்தல்நிங்காத,
ஆக்கம்பலவும் - பலசெல்வங் களையும், தரும் - (அவனுக்குக்)
கொடுக்கும்.

522. If (a man's) relatives remain attached to him with
un-changing love, it will be a source of ever-increasing wealth.

ஈ. அளவளர வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்க்கிழறங் தற்று.

(பரி-ஞ.) எ - து,—அச்சுற்றத்தோடு செஞ்சு கலத்தல்
இ ஸ்லாத வன் வாழ் க்கை குளப்பரப்பு க கணயின்றி
நீர்க்கிழறங்தாற்போலும், எ-று.

சுற்றத்தோடென்பது அதிகாரத்தான் வந்தது.
செஞ்சுகலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவதாகவின்,
அளவளாவென் பது ஆகுபெயர். வாழ்க்கையென்றநூலும்
அதற்கேதுவாய செல்வங்களை. சிறைதலென்னும் இடத்து சிகழ்
பொருளின் தொழில் இடத்தின்மேல் சின்றது. சுற்றமில்லாதான்
செல்வங்கள் தாங்குவார இன்மையின் புறத் துப்போமென்பதாம்.

(தெ-ப-ரா.)—அளவளாஇல்லாதான் -
(அச்சுற்றத்தோடு) நெஞ்சுகலத்த வில்லாதவனது, வாழ்க்கை
- செல்வம், குளவ எா - குளப்பரப்பானது, கோடேஇன்றி -
கரையில்லாமல், நீர் விறைந்துஅற்று - நீர்விறைந்தாற்போலும்.

523. The wealth of one who does not mingle freely with his
re-

atives, will be like the filling of water in a spacious tank, that has no bar-
ks.

—

ஐமு உசா ரூ-ம. அதி. சுற்றந்தழால்.

ச. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல்
செல்வங்தான்

பெற்றத்தாற் பெற்ற பயன்.

(பரி-ரா.) எ-து,—செல்வம் பெற்றவதனால் ஒருவன் பெற்ற
பயன்

வது தன்சுற்றத்தால் தான் குழப்படும்வகை அதனைத் தழீஇ
இழுகு

தல், எ-று.

பெற்றவென்பதனுள் அகரமும் அதனுணைன்பதனுள்
அன்சாரியை

யும் தொடைநோக்கி விகாரத்தாற்றெடுக்கன. இவ்வொழுக்குப்
பகையின்றி

அரசாடற் கேதுவாகவின், இதனைச் செல்வத்திற்குப்
பயனென்றார்.

இவை மூன்றுபாட்டானும் சுற்றந்தழால் செல்வத்திற்கேதுவும்
அரணும்

பயனுமாமென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—செல்வம் - செல்வத்தை,

பெற்றத்தால்-

பெற்ற அதனால், பெற்றபயன் - (ஒருவன்)

பெற்றபயனுவது, சுற்

றத்தால் - (தன்) சுற்றத்தினாலே, தான்சுற்றப்பட -
தான்குழப்

படும்வகை, ஒழுகல் - (அச்சுற்றத்தைத்)
தழுவிநடத்தலாம்.

524. To live surrounded by relatives, is the advantage to be
derived

from the acquisition of wealth.

ஞ. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.

(பரி-கா.) எ-து,—ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன
கொடுத்தலை

யும் இன்சொற் சொல்லுதலையும் வல்லனுயின்
தம்மிற்கூடர்ந்த பலவ

கைச் சுற்றத்தானே குழப்படும், எ-று.

இரண்டும் அளவறிந்தாற்றுதல் அரிதென்பதுதோன்ற,
ஆற்றினென்

ஞர். தம்மிற்கூடர்தலாவது சுற்றத்தது சுற்றமும் அதனது
சுற்றமு

மாய் அவற்றுற் பிணிப்புண்டுவருதல். இவ்வுபாயங்களை
வடநாலார் தான்

முஞ் சாமமுமென்ப.

(தெ - ப - கா.)—கொடுத்தலும் -
(ஒருவன்சுற்றத்திற்கு)

(வேண்டுவன்) கொடுத்தலையும், இன்சொலும் -
இனியசொந்

சொல்லுதலையும், ஆற்றின் - செய்யவல்லவனுயின்,
அடுக்கிய -

(தம்மில்) தொடர்ந்த, சுற்றத்தால் (பலவகைச்)
சுற்றத்தாலும்,

சுற்றப்படும் - சூழப்படுவான்.

525. He will be surrounded by numerous relatives who
manifests
generosity and affability.

கூ. பெருங்கொடையான் பேணுன் வெகுளி
யவனின்

மருங்குடையார் மாங்கிலத் தில்.

(பரி - ளா.) எ-து, -ஒருவன் மிக்கொடையை
உடையனுமாய் வெ

குளியை விரும்பானும் ஆயின் அவன்போலக் கிளையுடையார்
இல்லைகத்

தில்லை, எ-று.

மிக்ககொடை - ஒன்றுணும் வறுமையெய்தாமற் கொடுத்தல்.
விரும்

பாமை-இஃதுஅரசந்து வேண்டுவதோன்றென்று அளவிறந்து
செய்யாமை.

நூ-ம். அதி. சுற்றந்தழால்.

உசநு

245

(தெ-ப-ளா.)—பெருங்கொடையான் - (ஒருவன்)
மிகுந்த கொடையையுடையவனும், வெகுளி - கோபத்தை,
பேணுன் - விரும்பாதவனும் (ஆனால்), அவனின் -
அவனைப்போல, மருங்கு உடையார் - சுற்றமுடையவர்,
மாங்கிலத்து - இப்பெரிய உலகத் தில், இல் - இலர்.

526. No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gifts, and does not give way to anger.

எ. காக்கை கரவா கணங்துண்ணு மாக்கமு
மன்னார் ரார்க்கே யுள்.

(பி-ா.) எ-து,-காக்கைகள் தமக்கிடையாயின கண்டவழி
மறை யாது இனத்தை அழைத்து அதனேடுக் கூட வுண்ணாலிற்கும்;
சுற்றத்தான் எதும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை
உடையார்க்கே உள்வாவன, எ-து.

அவ்வாக்கங்களாவன பகையின்மையும், பெருஞ்செல்வம்
உடைமை யும் முதலாயின. எச்சவும்மையான் அறமும் இன்பமுமே
அன்றிப் பொரு ஞம் எதுமென்பது பெறுதும். அப்பெற்றித்தாய
இயல்பென்றது தாம் நகர்வனவெல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.

(தெ-ப-ா.)—காக்கை - காகங்கள், கரவா -
(இரைகண்ட விடத்து) மறைக்காமல், கணங்து - (இனத்தை)
அழைத்து, உண் னும் - (அதனேடு) உண்ணாலிற்கும்;
ஆக்கமும் - (சுற்றத்தால் வரும்) செல்வங்களும்,
அன்னார்க்கே - அப்படிப்பட்டகுணத் தை யுடையவர்க்கே,
உள் - உள்ளனவாகும்.

527. The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it ; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

அ. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
நதுநோக்கி வாழ்வார் பலர்.

(பி - ா.) எ-து,-எல்லாரையும் ஒருதன்மையராக
நோக்காது அரசன் தத்தந் தகுதிக்கேற்ப நோக்குமாயின்
அச்சிறப்புநோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர், எ-து.

உயர்ந்தார் நீங்குதல்நோக்கிப் பொதுநோக்கை விலக்கி,
எல்லாரும் விடா தொழுகுதல் நோக்கி வரிசைநோக்கை விதித்தார்.

இங்கான்குபாட்டானுஞ் சுற்றந்தமுவும் உபாயங் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—வேந்தன் - அரசன்,
பொதுநோக்கான்-எல் லாரையும் ஒருதன்மையாக நோக்காமல்,
வரிசை ஆ - அவரவர் தகுதிக்கு ஏற்க, நோக்கின் -
நோக்குவானுயின், அதுநோக்கி-அச் .

246 உசூ

குடு-ம் அதி. சுற்றந்தமூல்.

சிறப்புநோக்கி, வாழ்வார்பலர் - (அவனைவிடாது) வாழுஞ்சுற்றத் தார் பலர்.

528. Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.



ஓ. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும்.

(பரி-ரா.) எ - து,—முன்தமராய் வைத்துத் தன்னேடு அமராது யாதானுமொரு காரணத்தால் தன்னைப் பிரிந்துபோயவர் பின்னும் வந்து சுற்றமாதல் அவ்வமராமைக்காரணம் தன்மாட்டிலையாகத் தானே யுள தாம், எ-று.

அமராமைக் காரணமின்றி யென்றதனான், முன் அஃதுண்டாய்த் துறத்தல் பெற்றும்: அஃதாவது, அரசன் தான் நெறிகெடவொழுகல் வெறுப்பள செய்தலென்றிலை முதலியவற்றுன் வருவது. ஆக்கம் வரு விக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய் சுற்றத்தார்க்குச் செயற்கையான் வந்த நீக்கம் அதனை ஒழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க் கண்புசெய்து கொள்ளவேண்டா, பழைய இயல்பாய் சிற்குமென்பார், வருமென்றார்.

(தெ-ப-ரா.)—தமர் ஆகி - (முன்பு)
சுற்றத்தாராயிருந்து, தன்துறந்தார் - யாதோ ஒருகாரணத்தால் தன்னைப்பிரிந்துபோனவர், சுற்றம் - (பின்னும்வந்து)

சுற்றத்தாராகுதல், அமராமைக் காரணம் -

அப்பொருங்தாமையின்காரணம், இன்றி - (தன்னிடத்து) இல்லையாக, வரும் - (தானே) உண்டாகும்.

529. Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of dis-agreement is not to be found in him.

க. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிமைத்திருங் தெண்ணிக் கொள்ளல்.

(பி - ஸா.) எ - து, - காரணமின்றித் தன்னிடத்துவின்றும் பிரிந்து போய்ப் பின்காரணத்தான் வந்த சுற்றத்தானை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து ஆராய்க்கு தழீஇுக்கொள்க, எ-து. . .

வாளா உழைப்பிரிந்தென்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றும். வருதற்காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்துபோய்ப் பகையோடு கூடுமாகவின் இழைத்திருங்தென்றும், அன்பின்றிப் போய்ப் பின்னுங் காரணத்தான் வந்தமையின் எண்ணிக் கொள்ளலென்றுக் கூறி ஞார். பிரிந்துபோய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும் அது செய்யாமற்போய்ப் பின்னன்மை செய்யவருவானும் தழுவப்படுமாகவின், பட்டது.

தழுவுமாறுமுறையே இவ்விரண்டுபொட்டானுங் கூறப்

நுச-ம். அதி. பொச்சாவாமை.

உசா

(தெ-ப-ரா.)— உழை-(காரணமின்றித்) தன்னிடத்திலின் நும், பிரிந்து - பிரிந்துபோய், காரணத்தின் - (பின்பு) காரணத் தால், வந்தானே - வந்தசுற்றத்தானே, வேந்தன் - அரசன், இழைத்துஇருங்து - அக்காரணத்தைச்செய்துவைத்து, என்னி - ஆராய்ந்து, கொள்ளல் (தழுவிக்) கொள்ளக்கடவன்.

530. When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.

ஞ-ம். அதி-பொச்சாவாமை.

அஃதாவது உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றுன் மகிழ்ச்சு தற்காத்தலினும் பகையழித்தன் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்கொல்லிய சுற்றத்தாராற் பயணுள்ளது இச்சோர்வு இல்லவழி யாகவின், இது சுற்றங்தழாவின்பின் வைக்கப்பட்டது.

க. இறந்த வெகுளியிற் நீதே சிறந்த வவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

(பி - ரா.) எ-து,-மிக்கவுகைக்களிப்பான் வரும் மறவி அரசு னுக்கு அளவிறந்த வெகுளியினுங் தீது, எ-று.

மிக்கவுகை-பெருஞ்செல்லவும், பேரின்பம், பெருமிதமென்றிவற்றுன் வருவது. அளவு பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற் கும் வேண்டுவது. இறந்தவெகுளி ஒரோவழிப் பகைவரையுங்கொல்லும், இஃது இன்னதன்றித் தன்னையே கோறவின், அதனினுங் தீதாயிற்று.

(பெ-ரா.)—சிறந்தஉவகை - மிகுந்த அகமலர்ச்சியினது, மகிழ்ச்சியின் - களிப்பால் வருவதாகிய, சோர்வு - மறதியானது, இறந்த வெகுளியின் - (அரசு னுக்கு) அளவுகடந்த கோபத்தி னும், தீதே - தீயதேயாம்.

531. More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

2. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் ஞங்கு.

(பரி-ஞ.) எ-து,—ஒருவன் புகழினை அவன் மறவிக்கூடுக்கும்,
அறி

வினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறுபோல, எ-து.

நிச்சநிரப்பு-நாள்தோறும் இரவான் வருந்தித் தன்வயிறு
நிறைத்தல். அஃது அறிவுடையான்கள் உண்டாயின் அவற்கு
இவிவரவானும் பாவத் நானும் என்னற்பாட்டினை விளைத்து அவன்
நன்குமதிப்பினை அழிக்கும்;

அதுபோல, மறவியும் புகழுடையான்கள் உண்டாயின் அவற்குத்
தற்காவா

மையானும் காரியக்கேட்டானும் என்னற்பாட்டினை விளைத்து அவன்
நன்கு

மதிப்பினை அழிக்குமென்பதாயிற்று. இவையிரண்போட்டானும்
பொச்

சாட்பினது குற்றங் கூறப்பட்டது.

248 உசா சூச-ம். அஞ். பொச்சாவாயை.

(தெ - ப - ஞ.)—அறிவினை - ஞானத்தை, நிச்சநிரப்பு

நித்தியதரித்திரமானது, கொன்றங்கு -
கெடுக்கும்விதம்போல,

பொச்சாப்பு - (ஒருவனுடைய) மறதியானது, புகழை -
(அவன்)

புகழை, கொல்லும் - கெடுக்கும்.

532. Forgetfulness will destroy fame, even as constant
poverty destroys knowledge.

3. பொச்சாப்பார்க் கில்லைப் புகழ்மை யதுவுலகத்
தெப்பானு லோர்க்குங் துணிவு.

(பரி-ா.) எ - து, — பொச்சாக் தொழுகுவார்க்குப் புகழுடைமை யில்லை; அவ்வின்மை இந்தீதி நூலுடையார்க்கே அன்றி உலகத்து எவ்வ கைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்ப முடிந்தது, எ-து.

அரசர்க்கே அன்றி அறமுதலிய நான்கின்னும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லையென்பது தோன்ற, எப்பானுள்ளோர்க்குங் துணிவென்றார்.

(தெ-ப-ா.)—புகழ்மை -

புகழுடையராயிருக்கையானது, பொச்சாப்பார்க்கு - மறதியுடையவர்க்கு, இல்லை-இலது; அது- அவ்வில்லாமையானது, (இந்தீதி நூலுடையார்க்கே அன்றி), உலகத்து - உலகத்துள்ள, எப்பால்நுள்ளோர்க்கும் - எவ்வகைப்பட்ட நூலுடையவர்க்கும், துணிவு - (ஒப்பமுடிந்த) தெளிவாம்.

533. Thoughtlessness will never acquire fame ; and this tenet is upheld by all treatises in the world.

ச. அச்ச முடையார்க்க கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

(பரி-ா.) எ-து, — காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றுற்பயனில்லை; அதுபோலச் செல் வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் அவற்றுற் பயனில்லை, எ-து.

மறவியை உடையார்க்கு

நன்மைக்கேதுவாகவின், நன்கென்றார். அச்சமுடையார் நின்ற அரணமியுமாறுபோல மறவியுடையாருடைய செல்வங்களும் அழியுமென்பதாயிற்று.

(தெ - ப - ளா.)—அச்சம்உடையார்க்கு - (மனத்தின்கண்) அச்சமுடையார்க்கு, அரண் - (காடுமலை முதலாகிய) அரணங்களில் (இருந்தாலும்), இல்லை - (அவைகளாலே பயன்) இல்லை; ஆங்கு - அதுபோலவே, பொச்சாப்புடையார்க்கு-மறதியுடையார்க்கு, கன்கு-செல்வமெல்லாம் (உடையராயிருந்தாலும்), இல்லை- (அவைகளாலேபயன்) இல்லை.

534. Just as the coward has no defence (by whatever fortifications he may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess.)

ஞா-ம். அ.தி. பொச்சாவாழை.

உச்சம் 249

ஞ. முன்னுறக் காவா திழுக்கியான் நன்பிழை
பின்னா றிரங்கி விடும்.

(பரி - ளா.) எ-து,-தன்னுற் காக்கப்படுங் துன்பங்களை அவைவருத் தற்குமுன்னே அறிந்து காவாது மறந்திருந்தான் பின்வங்கு உற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும், எ-று.

காக்கப்படுங் துன்பங்களாவன சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண்ணபுழி உருபுஞ்சாரியையும் உடன்றெருக்கள். உற்றகாலத் துக் காக்கலாகாமையின், இரங்கிவிடு மென்றார். இவை மூன்று பாட்டா னும் பொச்சாப்புடையார்க்கு வரும் ஏதங் கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—முன்று - (வாராமற்காக்கப்படுங் துன்பங்களை அவை வருத்தற்கு) முற்பட, காவாது - (அறிந்து) காவா மல், இழுக்கியான் - மறந்திருங்தவன், பின் ஊறு - பின் துன்பம் வந்தகாலத்தில் (காக்கக்கூடாமையால்), தன்பிழை - தன்னுடைய அத்தவறு (நினைத்து), இரங்கிவிடும்-இரங்கிவிடுவான்.

535. The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.

சு. இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில்.

(பி - ணா.) எ-து,-அரசர்க்கு மறவாமைக்குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிலின்றி வாய்க்குமாயின் அதனை ஒக்கும் நன்மை பிறி தில்லை, எ-று.

வினைசெய்வார் சுற்றத்தாரான்னுங் தம் பாலார்கண்ணும் ஒப்ப வேண்டுதலின் யார்மாட்டுமென்றும், தாம் பெருகியஞான்றும் சருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் என்றுமென்றும், எல்லாக்காரியக்களி னும் ஒப்பவேண்டுதலின் வழுக்காமையென்றுக் கூறினார். வாயினென் பது முதனிலைத்தொழிற்பெய ரடியாக வந்த விளையெச்சம். வாய்த்தல்நேர்படுதல்.

(தெ - ப-ா.)—இழுக்காமை - (அரசர்க்கு) மறவாமையா னது, யார்மாட்டும் - யாவரிடத்தும், என்றும் - எக்காலத்திலும், வழுக்காமை - ஒழிவில்லாமல், வாயின் - வாய்க்குமாயின், அது- அதனை, ஒப்பது - ஒக்கு ம் நன்மையானது, இல - இல்லை.

536. There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times, and towards all persons.

எ. அரியவன் றூகாத வில்லைப்பொச் சாவாகக் கருவியாற் போற்றிச் செயின்.

(பி - ணா .) எ - து,-இவை செய்தற்கரியளவென்று

சொல்லப் பட்டு ஒருவற்கு முடியாத காரியங்களில்லை, மறவாத மனத்தினே என்னிச் செய்யப்பெறின், எ-து.

ஈ.2

இ.50. உகுபு நூ-ம். அதி. பொச்சாவாமை.

பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தாற்றேக்கது.

அந்தக்

கரணமாகவின் கருவியென்றார். இடைவிடாதநினைவும் தப்பாத சூழ்சியும்

உடையார்க்கு எல்லாம் எனினின் முடியுமென்பதாம். இவையிரண்டு

பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ -ப-ஞ ர.) — பொச்சாவாத- மற வரத, கருவியால்-மனத்

தால், போற்றிச்செயின் - என்னிச் செயின், அரிய என்று -

(இவைசெய்தற்கு) அரியனவென்று சொல்லப்பட்டு, ஆகாத

இல்லை - முடியாத காரியங்களில்லை.

537. There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

அ. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுக்கு
செய்யா

திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

(பி - னா.) எ - து,- சீதினாலுடையார் இவை
அரசர்க்குரியன
வென்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச்
செய்க, அங்க
எஞ்செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும்

நன்மையில்லை ஆகலான், எ-து.

அச்செயல்களாவன
உபாயமும், ஜூவ

கைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள்.
சாதிதரும

மாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது சிரயத்துன்பமே
யாகவின்,

எழுமையு மில்லென்றூர். எழுமை—ஆகுபெயர். இதனாற்
பொச்சாவாது

செய்யவேண்டுவன கூறப்பட்டன.

(தெ - ப - ரோ.)—புகழ்ந்தவை - (நீதி
நாலுடையார் இவை

அரசர்க்கு உரியவையென்று) உயர்த்திச்சொல்லிய
செயல்களை,

போற்றி - மறவாது, செயல்வேண்டும் -
செய்யக்கடவர், செய்

யாது - (அப்படிச்) செய்யாமல்,
இகழ்ந்தார்க்கு-மறந்தவர்க்கு,

எழுமையும் - எழுபிறப்பிலும் வரும் நன்மை, இல் -
இல்லை,

(ஆதலால்).

538. Let (a man) observe and do these things which
have been

praised (by the wise); if he neglects, and fails to perform
them, for him

there will be no (happiness) throughout the seven births.

க. இகழ்ச்சியிற் கெட்டானா யுள்ளுக தாந்த
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

(பரி-ஈ.) எ-து,—அரசர் தம்மகிழ்ச்சிக்கண் தாம்
வலியுறும்பொழுது,

முற்காலத்து அதனின் ஆய சோர்வாற் கெட்டவர்களை நினைக்க,

எ-று.

காரணங்களோடு அவர்க்குளதாய் உரிமையை மகிழ்ச்சிமே
வேற்றித்

தம்மகிழ்ச்சியி னென்றும், இகழ்ச்சியுங் கேடும்
உடன்தோன்றுமாகவின் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்தென்றும் கூறினார்.

கெட்டாரா உள் மைந்துறையோன்பது

எவே, நாமும் அவ்வாறே கெடுதுமென்று அதன்கண்
மைந்துறையோன்பது

கருத்து, என்னுகவென்று பாடமோதுவாரும் உளர்.

ஞானி-ம். அதி. செங்கோன்மை. உஞக
இல்லை/

(தெ - ப - ஸா.)—தம்மகிழ்ச்சியின் - (அரசர்)
தமதுமகிழ்ச்சி சியில், தாம் மைந்துறும்போழ்து-தாமவலிபட
நிற்கும்பொழுது, இகழ்ச்சியின் - (முற்காலத்தில்
அம்மகிழ்ச்சியில்தோன்றிய) மற தியினால்,
கெட்டாரா-கெட்டவர்களை, உள்ளுக்கிணைக்கக்கடவர்.

539. Let (a king) think of those who have been ruined by
neglect, when his mind is elated with joy.

க0. உள்ளிய தெய்த வெளிதுமன் மற்றுந்தா
ஹுள்ளிய துள்ளப் பெறின்.

(பி - ஸா.) எ - து,—அரசனுக்குந் தான் எய்த
நினைத்தபொருளை

அங்கினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், பின்னும் அதனையே
நினைக்

கக்குடுமாயின், எ-று.

அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், மன்
ஒழியிசைக்கன்
வந்தது. அதனையே நினைத்தலாவது மறவியின்றி அதன்கண்ணே
முய

நல். இவை மிரண்போட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப் பட்டது.

(தெ-ப-ரா.)—உள்ளியது - (அரசன்தான்பெற) வினைத்த

பொருளை, எம்தல் - (அங்கினைத்தபடியே) அடைதல், எளிது

மன் - எளிதாகும், மற்றும்தான் - யின்னும் அவன், உள்ளியது-

அங்கினைத்தபொருளையே,
உள்ளப்பெறின்-வினைக்கக்கூடுமானால்.

540. It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.

நிரு-ம். அதி-செங்கோன்மை.

அஃதாவது அரசனுற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்

முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறவின் செங்கோலெனப் பட்டது. வடதாலாரும் தண்டமென்றார். அது சோர்வில்லாத அரசு ஒன்ற் செயற்பாலதுஆகவின், இது பொச்சாவாமையின்பின் வைக்கப்பட்டது.

க. ஓர்ந்துகண் ஜேடா திறைபுரிங் தியார்மாட்டுங் தேர்ந்துசெய் வஃ்தே முறை.

(பரி-ரா.) ஏ - து,-தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற் றத்தை நாடி யாவர்மாட்டுங் கண்ஜேடாது நடவுகிலைமூடியப்

பொருங்கி

அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நாலோரோடும் ஆராய்ந்து

அவ்வளவிற்குச் செய்வதே முறையாம், எ-று.

நடவடிக்கை இறைக்கியல்பாகவின் அதனை இறையென்றும், உயிரினுஞ்

சிறந்தார்கண்ணும் என்பார் யார்மாட்டுமென்றும் கூறினார்.

இறைமை

இறையென்றும், செய்வது செய்வங்கென்றும், வின்றன. இதனுற் பெங்

கோன்மையது இலக்கணங் கூறப்பட்டது. -

252, உரு. 2.

நுடு-ம். அதி. செங்கோன்மை.

(தெ - ப-ஸா.)—ஒரங்கு - (தன்கீழ்வாழ்வார் செய்தகுற்

றத்தை) ஆராய்ந்து, யார்மாட்டும் - யாவசிடத்தும், கண்ணே

டாது - தாட்சினியப்படாமல், இறைபுரிங்கு -
நடவடிக்கையை

விரும்பி, தேர்க்கு - (அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை

நாலோரோடும்) ஆராய்ந்து, செய்வங்கே -
அவ்வளவினதாகச்

செய்தலே, முறை - நீதியாம்.

541. To examine into (the crimes which may be committed), to

show no favor (to any one), to desire to act with impartiality towards

all, and to inflict (such punishments) as may be wisely resolved
on, con-
stitute rectitude.

உ. வானேக்கி வாழு மூலகெல்லா மன்னவன்
கோனேக்கி வாழுங் குடி.

(பரி-ஈ.) எ-து,—உலகத்துயிரொல்லாம் மழையுளதாயின்

உளவர்

காநிற்குமே எனினும், குடிகள் அரசன் செங்கோலுளதாயின்
உளவாகா

நிற்கும், எ-று.

நோக்கிவாழ்தல்-இன்றியமையாமை. வானினுயவுணவை
வானென்

றும், கோலினுய ஏமத்தைக் கோலென்றுங் கூறினார். அவ்வேமம்
இல்வழி

உணவுளதாயினுங் குடிகட்கு அதனுற் பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ஈ.)—உலகு எல்லாம் -
உயிர்களெல்லாம், வான்

நோக்கி - மழையைநோக்கி, வாழும் - வாழாநிற்கும்,
(ஆயினும்)

குடி - குடிகள், மன்னவன் - அரசனது, கோல்நோக்கி
- செங்

கோலைநோக்கி, வாழும் - வாழாநிற்கும்.

542. When there is rain, the living creation thrives ; and
so when
the king rules justly, his subjects thrive.

ஈ. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.

(பரி-ஈ.) எ - து,—அந்தணர்க்குரித்தாய் வேதத்திற்கும்
அதனுற்

சொல்லப்பட்ட அறத்திற்குங் காரணமாய் நிலைபெற்றது
அரசனுற் செலுத்
தப்படுகின்ற செங்கோல், எ-றா.

அரசர் வணிகரொன்னும் ஏளையோர்க்கும்
உரித்தாயினும், தலைமைபற்றி
அந்தணர் நூலென்றார். “மாதவர் நோன்பு மடவார்
கற்புங்—காவலன்

காவலன்றித் தங்கா” ஆகவின், ஈண்டறமென்றது
அவையொழிந்தவற்றை.

வேதமும் அறனும் அநாதியாயினுஞ் செங்கோல் இல்வழி
நடவாஜுகலின்,

அதனை அவற்றிற்காதியென்றும், அப்பெற்றியே
தனக்காதியாவது பிறி

தில்லையென்பார் வின்றதென்றங் கூறினார்.
இவையிரண்டுபோட்டானுஞ்

செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—மன்னவன்கோல் -
அரசன்செங்கோலா

னது, அந்தணர்நூற்கும் - அந்தணர்க்கு உரித்தாகிய
வேதத்திற்

குடு-ம். அதி. செங்கோன்மை.

2. ரூப

ஒவ்வொ

கும், அறத்திற்கும் - (அதனால் சொல்லப்பட்ட)
தருமத்திற்கும், ஆதிதையும் - காரணமாகி, நின்றது -
நிலைபெற்றது.

543. The sceptre of the king is the firm support of the Vedas
of the Brahmin, and of all virtues therein described.

ச. குடுதழிலீக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழிலீ நிற்கு முலகு.

(பி - ளா.) எ - து, —தன்குடிகளையும் அனைத்துச் செங்கே

ாலையுஞ் செலுத்தும் பெருங்கவேந்தன் அடியைப் பொருந்தி விடார் உலகத் தார், எ-று.

அணைத்தல் - இன்சொற் சொல்லுதலும், தளர்க்குழி வேண்டுவன கெ ரட்டலும் முதலாயின. இவ்விரண்டையும் வழுவாமற்செய்வான் நிலமுழுதும் ஆரூமாகவின் அவனை மாஙிலமன்னென்றும், அவன்மாட் டியாவரும் நிங்காஅன்பின ராவர்ஆகவின் அடிதழிடி நிற்கு மூலகென்றும், கூறினார்.

(தெ - ப - ளா.)—உலகு - உலகத்தார், குடிதழிடி - (தன்) குடி.களையும் அணைத்துக்கொண்டு, கோல் ஒச்சம்-செங்கோலையும் செலுத்தும், மாஙிலமன்னன் - பெரியங்கவேந்தனது, அடி தழிடி - அடியை அணைத்துக்கொண்டு, நிற்கும்-விடாதுநிற்பார்.

544. The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

ஞ. இயல்புளி கோலோச்சு மன்னவ னட்ட
பெயலும் விளையுனுங் தொக்கு.

(பரி - ளா.) எ-து, —பருவமழையுங் குன்றுதவிளைவும் ஒருங்கு கூடி நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின்கண்ணவாம், எ-று.

உளியென்பது மூன்றுவதன் பொருள்படுவதோ ஸிடைச்சொல். வானும் நிலனுங் சேரத் தொழிற்பட்டு வளஞ்சுரக்கு மென்பதாம்.

(தெ-ப-ளா.)—பெயலும்-(காலந்தப்பாத)மழையும், விளையுனும்-(குறையாத) விளைவும், தொக்கு-(ஒருமிக்கக்) கூடி, இயல்புளி - (நூல்கள்சொல்லிய) இயல்பால், கோல்லூச்சும் - செங்கோலைச் செலுத்தும், மன்னவன் - அரசனது, நாட்ட - நாட்டி ஹன்னவாம்.

545. Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

சு. வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதாங் கோடா தெனின்.

(பி - ரா.) எ - து, — மன்னவனுக்குப்

போரின்கண்

வென்றியைக் கொடுப்பது அவன் ஏறியும் வேலன்று கோல், அஃதும்
அட்பெற்றித்தா வது தான் கோடாதாயின், எ - று.

254 உருச நிதி-ம. அதி. செங்கோன்மை.

கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பதென்பார்
வேல்அன்றென்

ஞர் : “மாண்ட—வறநெறி முதற்றே யரசின் கொற்றம்”
என்றார் பிற

ரும். கோடானென்பது பாடமாயின், கருவியின்தொழில்
விளைமுதன்மே

வின்றதாக வுகாக்க.

(தெ-ப-ரா.) — மன்னவன் - அரசனுக்கு,
வென்றிதருவது-

(போரில்) வெற்றியைத்தருவது,
வேல்அன்று-(அவன் ஏறியும்)

வேற்படையன்றுகும், கோல் - (அவனது)
செங்கோலாகும்; அது

ஏம் - அக்கோலும், (அவ்வாருவது) கோடாதுள்ளின் -
(தான்)

கோணைதிருக்குமாயின்.

546. It is not the javelin that gives victory, but the king's
sceptre,
if it do no injustice.

எ. இறைக்கும் வையக மெல்லா மவனை
முறைக்கு முட்டாச் செயின்.

(பரி-ஞா.) எ-து,—வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்;
அவன் நன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை
முட்டவங்குழியும் முட்டாமற்செலுத்துவனுயின், எ-து.

முட்டாமற் செலுத்தியவாறு மகளை
முறைசெய்தான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணுங் காண்க.
முட்டாதென்பதன் இறுதிநிலை விகாரத்தாற்றிருக்கது. இவை
நான்குபாட்டானும் அதனைச் செலுத்தி னுன் எதும் பயன்
கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—இறை - அரசன்,
வையகம் எல்லாம் - பூமி முழுதையும், காக்கும் -
காப்பாற்றுவான்; முறை - (அவனது) செங்கோல், அவனை -
அவ்வரசனை, காக்கும் - காப்பாற்றும், முட்டாச் செயின் -
முட்டுப்படாமல் அதைச் செலுத்த வல்லவ னுயின்.

547. The king defends the whole world; and justice, when
administered without defect, defends the king.

அ. எண்பத்தா ஞேரா முறைசெய்யா மன்னவன்
றண்பத்தாற் ரூனே கெடும்.

(பரி - ஞா.) எ-து,—முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியைடை
யனும் அவர் சொல்லியவற்றை நாலோர் பலரோடும் ஆராய்க்கு நின்ற
வண்மைக்கொப்ப முறை செய்யாத அரசன் தாழ்ந்த பத்திலே கின்று
தானே கெடும், எ-து.

எண்பத்தாணன்னும் முற்றுவினையெச்சமும், ஓராவென்னும் வினையெச்சமும், செய்யாவென்னும் பெய்யாகோச்ச எதிர்மறையுட் செய்தல் வினைகொண்டன. தாழ்ந்தபதம்-பாவமும் பழியும் எஃதி சிற்கும்கீலை. “இல்லைவைசெய்தார்க் கறங்கற்றம்” ஆகவின், பகைவர்களுள்ளியுங் கெடுமென்றார். இதனால் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.

ஞஞு-ம். அதி. செங்கோண்மை.

2. இடு

இரண்

(ஒ - ப - ளா.)—எண்பத்தான் -
(நீதிவேண்டியாக்கு) எளிதாகிய சமயத்தையுடையவனுகி,
ஓரா - (அவர்சொல்லிய வற்றை நூலோப்பலரோடும்)
ஆராய்ந்து, முறைசெய்யா - (நின்ற உண்மைக்கேறக)
நீதிசெய்யாத, மன்னவன்-அரசன், தண்பதத் தால் -
தாழ்ந்தபதத்திலே நின்று, தானேகெடும் - (ஒருவர்கெடுக்கவேண்டாமல்) தானேகெடுவான்.

548. The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

க. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடிவன்று வேந்தன் ரெழில்.

(பரி - ளா.) எ - து, - குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத்
தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றநிகழின் அதனை
ஒழிப்பான்றுத் தல் வேந்தனுக்குப் பழியன்று, தொழில்ஆகலான்,
எ-று.

தன்பஞ்செய்தல், பொருட்கோடல், கோறவென ஒஹப்பு

மூன்று; அவற்றுள், சண்டைக்கெய்துவன மூன்னையவென்பது குற்றங்கழிதலேன் பதனுற் பெற்றார். தன்கீழ் வாழ்வாகா ஒஹத்தல் அறங்கும்மையின் வடி வாமென்பதை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற் றத்தினீக்கித் தூயராக்குதலுஞ் சாதிதரும் மென்றார்.

(தெ - ப - ளோ.)—குடி - குடிகளை,
புறங்காத்து-பிறர்வருத் தாமற்காத்து,
ஓம்பி-தானும்வருத்தாமற்காத்து, குற்றம் - (அவ ரிடத்தில்)
குற்றமற்றுள்தாயின், கழிதல் - (அதை தீர்க்கும்பொரு ட்டெ
தண்டித்தல், வேந்தன்தொழில் - அரசனது தொழிலாம்,
(ஆதலால்), வடி அன்று - பழியன்று.

549. In guarding his subjects (against injury from others), and in preserving them himself, to punish crime is not a fault in a king, but a duty.

கூ. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டத்தெனுடு நேர்.

(பரி - ளோ.) எ-து,—அரசன் கொடியவர்களைக் கொலையான்
ஒஹத் துத் தக்கோரைக் காத்தல், உழவன் களையைக் களைந்து
பைங்கூழைக் காத்தத்தெடோக்கும், எ-று.

கொடியவரைன்றது தீக்கொருவவார், நஞ்சிடுவார், கருவியிற்
கொல் வார், கன்வர், ஆற்கீப்பார், சூதநகொள்வார்,
பிறனில்விழைவான் றிவர் முதலாயினா. இவரை வடநூலார்
ஆததாயிகளென்ப. இப்பெற் றியாரைக் கண்ணேஷிக் கொல்லாவழிப்
புற்களைக்கு அஞ்சானின்ற பைங் கூழ்போன்று நலிவுபலவெய்தி உலகு
இடர்ப்படுதலின், கோறலும் அரசந்குச் சாதிதரும் மென்பதாயிற்று.
இவையிரண்டுபோட்டானாஞ் செங்

256. உருசு ரூசு-ம். அதி. கொடுக்கோள்மை,
கோல்செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு
மூவகையொ

றுப்பும் ஒழியற்பால அல்லவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வேந்து - அரசன், கொடியானா -

கொடிய

வர்களோ, கொலையின்-கொலையினுலே,

ஒஹத்தல்-தண்டித்து (நல்

லோகாக் காப்பாற்றல்), பைங்கூழ் - (உழவன்) பயிரோ,
களைகட்

டதனெடு - களையைக்களைந்துகாத்ததனேடு, நேர் - ஒக்கு
ம்.

550. For a king to punish criminals with death, is like
pulling up
the weeds in the green corn.

ஈசு-ம். அதி-கொடுங்கோன்மை.

அஃதாவது அம்முறையினது கோடுதற் றன்மை. ஈண்டும்
உவலமயின்

பெயர் பொருன்மேலாயிற்று. செங்கோன்மைக்கு மாருகவின்,
இஃது

அதன்பின் வைக்கப்பட்டது.

க. கொலைமேற் கொண்டாரிற் கொடிதே
யலைமேற்கொண்

டல்லவை செய்தொழுகும் வேந்து.

(பரி-ா.) எ-து,—பகைமைபற்றிக் கொல்லுதற்றெழிலிலத்
தம்மேற்

கொண்டொழுகுவாரினுக் கொடியன், பொருள் வெஃகிக்
குடிகளைஅலைத்

தற்றெழிலிலத் தன்மேற்கொண்டு முறையல்லவற்றைச்
செய்தொழுகும்

வேந்தன், எ-று.

அவர் செய்வது ஒருபொழுதைத்துன்பம், இவன் செய்வது
எப்பொ

முதுங் துன்பமாமென்பதுபற்றி, அவரினுங் கொடியனன்றார். பான்ம
யக்குறுற்சு. வேந்தென்பது உயர்தினைப் பொருட்கண் வந்த அஃறினைச்
சொல். அலை கொலையினுங் கொடிதென்பதாயிற்று.

(தெ - ப - ளா.)—அலை - (பொருளை விரும்பிக் குடிகளை)
அலைத்தற்றிருமிலை, மேற்கொண்டு - (தன்) மேற்கொண்டு, அல்
லவை - நிதியல்லாதவைகளைச் செய்து, ஒழுகும் - நடக்கும்,
வேந்து - அரசன், கொலை - (பக்கமைபற்றிக்) கொல்லுதற்
ரூமிலை, மேற்கொண்டாரின் - (தம்) மேற்கொண்டுநடப்பவ
ரினும், கொடிது-கொடியனுவன்.

551 The king who gives himself up to oppression and acts unjustly
(towards his subjects) is more cruel than the man who leads the life of a
murderer.

2. வேலொடு நின்று விடுவென் நதுபோலுங்
கோலொடு நின்று விரவு.

(பரி-ளா.) எ-து,—ஆற்பீலக்குமிடத்துத் தனியே வேல்கொண்டு நின்ற
கள்வன் ஆறுசெல்லானை நின்கைப்பொருள் தாவென்று வேண்டுதலோடு
ஒக்கும், ஒஹத்தற்றிருமிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்
டுதல், எ-து.

நிசு-ம். ஆதி. ராடுங்கோன்மை.

2 இன 257

வேலொடு நின்று ஜென்றதனுற் பிறரொடு நில்லாமையும்,
இரவென் மதனால் இறைப்பொருள் அன்மையும், பெற்றும்.
தாராக்கால் ஒருப்ப வென்றுங் குறிப்பினன் ஆகவின்,

இரவாற்கோடலும் கொடுக்கோன்மையாயிற்று. இவை
மிரண்டுபாட்டானுங் கொடுக்கோன்மையது குற்றங் சூறப்பட்டது.
(தெ - ப - ளா.)—கோலொடு - ஒஹுக்தத்ரெழிலோடு,
நின்றூன்-நின்றஅரசன், இரவு - (குடிகளைப்பொருள்)
வேண்டுதல், வேலொடு - வேல்கொண்டு, நின்றூன் -
(வழியில் அடித்துப் பறிக்குமிடத்துத்தனியே) நின்ற கள்வன்,
இனென்றதுபோலும்(வழிப்போக்களை நோக்கி உன்
கைப்பொருளைத்) தாவென்றுவேண்டுதல் போலும்.

552. The request (for money) of him who holds the sceptre, is
like the word of a highway robber who stands with a weapon in hand
and says "give up your wealth."

ஏ. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
ஞெடாறு நாடு கெடும்.

(பரி - ளா.) எ - து, - தன்னுட்டு சிகழுங் திமைகளை
நாடோறும் ஆராய்ந்து அதற்கொக்க முறைமையைச் செய்யாத அரசன்
நாடோறும் நாடிமுக்கும், எ - று.

அரசனுக்கு நாடு உறுப்பாகவின், அதன்வினை
அவன்மேனின்றது. இழத்தல்-பயனென்றாலை. மன்னவனுடு
நாடொறுங் கெடுமென் துரைப்பாரும் உளர்.

(தெ-ப-ளா.)—நாள்தொறும் - தினக்தோறும், நாடி -
(தன்னுட்டில் நடக்கும் திமைகளை) ஆராய்ந்து, முறை-நீதியை,
செய்யா - (அதற்குஒக்கச்) செய்யாத, மன்னவன் - அரசன்,
நாள்தொறும் - நாள்தோறும், நாடுகெடும்-நாடிமுப்பான்.

553. The country of the king who does not daily examine into
the wrongs done and distribute justice, will daily fall to ruin.

ஏ. சூழுங்குடியு மொருங் கிழக்குங் கோல்கோடிச்
குழாது செய்யு மரச.

(பரி-ளா.) எ-து, - மேல் விளைவது என்னுது முறை தப்பச்
செய்யும் அரசன் அச்செயலான் முன்ணீட்டியபொருளையும்

பின்னீட்டுத்தற்கேதுவா கிய குடிகளையுஞ் சேர இழக்கும், எ-று.

கோடவென்பது திரிந்துஉள்ளது. முன்னீட்டியபொருள் இழத்தற்கேது வருகின்ற பாட்டாற் கூறுப.

(பத - ப - கா.)—குழாது - (மேல்விளைவ)

எண்ணுமல்,

கோல்சோடி-நீத்திரப்ப, செய்யும்-செய்கின்ற, அரசு-அரசன்,
(அச்

258. 2 இல்

நூ-ம். அதி. கொடுக்கோன்மை.

செயலால்) கூழும் - (முன்பு சம்பாதித்துவைத்த) பொருளையும், குடியும்- (பின்பு பொருள்சேர்ப்பதற்குக் காரணமாகிய) குடிகளையும், ஒருங்கு - ஒருசேர, இழக்கும் - இழப்பான்.

554. The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

ஞ. அல்லற்பட்டாற்று தழுதகண் ஸீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

(பி - ளா.) எ-து,-அரசன் முறைசெய்யாமையாற் குடிகள் தன்ப முற்று அதனைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ஸீரன்றே அவன் செல் வத்தைக் குறைக்கும் கருவி, எ-று.

அழுதகண்ஸீர்-அழுதலான் வந்த கண்ஸீர். செல்வமாகிய மரத்தை யென்னுமையின், இஃது ஏகதேசவுருவகம். அல்லற்படுத்திய பாவத்தை தொழில் அதற்கேதவாகிய கண்ஸீர்மேனின்றது. அக்கண்ஸீரித்தொடிது பிறிதின்மையின், செல்வங்கடிதிற் தேயுமென்பது கருத்து.

(தெ - ப - ளா.)—செல்வத்தை - (அரசன்) செல்வத்தை, தேய்க்கும் - குறைக்கும், படை - ஆயுதம், (அவன் நீதிசெய்யாமையினாலே,) அல்லற்பட்டு - (குடிகள்) துன்பப்பட்டு, ஆற்றுது- (அக்னைப்) பொறுக்கமாட்டாமல், அழுத கண்ஸீர் அன்றே-அழுத கண்ஸீர் அன்றே.

555. Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth?

ஈ. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன் மன்னுவரா மன்னர்க் கொளி.

(பி-ளா.) எ - து,-அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலைபெறுதல் செங்

கோண்மையான் ஆம் ; அச்செங்கோன்மை யில்லையாயின், அவர்க்கு அப்புகழ்கள்தாம் உளவாகா, எ-று.

விளாரத்தாற்பெருக்க மூன்றுவது விரித்து ஆக்கம் வருவித்தலாக்கப் பட்டது. மன்னுதற்கேது புகழாதல் “இங்கிலத்து மன்னுதல் வேண்டி விளைகடுகே” என்பதனாலும் அறிக. மன்னுமை-ஒருகாலுமில்லையாதம். பழிக் கப்பட்டால் ஒளி மன்னுவாம், ஆகவே, தாமும் மன்னு வொன்பதாயிற்று. வென்றி, கொடை முதலியவேதுக்களாற் புகழ் பகுதிப்படுதலின், பன்மை யாற் கூறினார். அவையெல்லாம் செங்கோண்மையில்லவழி இலவாமென்பதாம். இவைகாண்குபாட்டாலும் கோடுங்கோல நூயினுண் எப்தங்குற்றங்கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மன்னர்க்கு-அரசர்க்கு, மன்னுதல் - (புகழ்கள்) நிலைபெறுதல், செங்கோண்மை-நீதியினுலேயாம்; அஃது-

ஞகு-ம். அதி. கொடுங்கோண்மை.

உஞ்சல் ஒரு அங்கீதி, இன்றேல்-இல்லையாயின், மன்னர்க்கு - அவ்வரசர்க்கு, ஒளி-அப்புகழ்கள், மன்னுஆம் - நிலைபெறுதலில்லையாம்.

556. Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

எ. துவியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த னளியின்மை வாழு முயிர்க்கு.

(பி-ா.) எ-து,—மழையில்லாமை வையத்து வாழும் உயிர்கட்டு எவ்வகைத் துன்பம் பயக்கும், அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்னளியில்லாமை அவனுட்டி வாழுங் குடிகட்கு, எ-று.

சிறப்புப்பற்றித் துளியென்பது மழைமேனின்றது.

உயிரென்பது குடிகள் மேனின்றது. மேல் வாரேக்கிவாழுமென்றதே இன
எதிர்மறை முகத் தாற் கூறியவாறு.

(தெ-ப-ா.)—வேந்தன் - அரசனது, அளிஇன்மை -
அருளில்லாமையானது, வாழும் - (அவன்நாட்டில்) வாழும்,
உயிர் க்கு-குடிகளுக்கு, துளி - மழையினது, இன்மை -
இல்லாமையானது, ஞாலத்திற்கு - பூமியில்லாழும்
உயிர்களுக்கு, எற்று-எவ் வகைத்துன்பந்தருமோ, அற்று -
அவ்வகைத்துன்பம் தரும்.

557. As is the world without rain, so live a people whose king
is without kindness.

அ. இன்மையி னின்னு துடைமை முறைசெய்யா .
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

(பாி - ளா.) எ - து, - முறைசெய்யாத அரசனது
கொடுங்கோவின் கீழ் வாழின், யாவர்க்கும் பொருளினது
இன்மையினும் உடைமை இன்னது, எ-று.

தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது
நாட்டுக் கைக்கோவ யாப்புண்டல் முதலிய வருவது
பொருளுடையார்க்கே ஆகவின், அவ்வடைமை இன்மையினும்
இன்னதாயிற்று. இவையிரண்டு பாட்டானும் அவனுட்டு வாழ்வார்க்கு
வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—முறைசெய்யா-நீதியைச் செய்யாத,
மன்னவன்-அரசனது, கோல்கீழ்-கொடுங்கோவின்கீழ்,
படின்-வாழின், இன்மையின் - (யாவர்க்கும்)
பொருளில்லாமையினும், உடைமை-பொருளுடைமையானது,
இன்னது - துன்பந்தருவதாம்.

558. Property gives more sorrow than poverty, to those who
live under the sceptre of a king without justice.

கூ. முறைகோடி மன்னவன் செய்யி ஊறைகோடி
யொல்லாது வானம் பெயல்.

260. உகு 0 ரா.ம். அதி. வெருவங்தசெய்யாமை.

(பரி-ஞ.) எ-து,-மன்னவன் தான் செய்யும் பொருளே முறை தப் பச் செய்யுமாயின், அவனுட்டுப் பருவமழை இன்றும்வகை மேகம் பொழி தலைச்செய்யாது, எ-று.

இரண்டிடத்துங் கோட வென்பன திரிச்துகின்றன. உறைகோடுதை வாவது பெய்யுக்காலத்துப் பெய்யாமை. அதற்கேது வருகின்ற பாட்டாற் கூறுப்.

(தெ - ப - ரை.)—மன்னவன் - அரசன், முறைகோடி-நிதி தப்ப, செய்யின் - (பொருளைச்) சம்பாதிப்பானுயின், (அவனது நாட்டில்) உறை-பருவமழையானது, கோடி - இல்லாமற்போக, வானம் - மேகமானது, பெயல் - பொழிதலை, ஒல்லாது-பொருங் தாது.

559. If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

கா. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்.

(பரி-ஞ.) எ-து,-காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான்தூயின் அறனில்லாத அவனுட்டுப் பசுக்களும் பால்குன்றும் அந்தணரும் நூல்களை மறந்து விடுவர், எ-று.

ஆபயன்-ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன—ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இடுவை. பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையாறும், அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பமென்பன ஒதாமையாறும், வேள்வி கடவாதாம், ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று. இவை யிரண்டுபொட்டாறும் அவனுட்டுங்கள் சிக்குங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—காவலன் - காத்தற்குரிய அரசன், காவான் எனின்-(மயிர்களைக்) காப்பாற்றுவேயின், (அவனது நாட்டிலே) ஆ - பசுக்கனும், பயன்குன்றும் - பால்சுருங்கும், அஹதொழி லோர்-அந்தணரும், நூல் - நூல்களை, மறப்பர் - மறங்குவிவெர்.

560. If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six-duties viz. the brahmins will forget the vedas.

ரூ. ம். அதி-வெருவந்தசெய்யாமை.

அஃதாவது குடிகள் அஞ்சவதும் பகுதி அஞ்சவதும் தானஞ்சவதும் ஆயதொழில்களைச் செய்யாமை. அவை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்படுதலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

**க. தக்காங்கு நாட்ட தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து.**

ரூ. ம். அதி. வெருவந்தசெய்யாமை.

2 குக

261

(பரி-ா.) ஏ - அ, - ஒருவன் தன்னின்மெலியார்மேற் சென்றவழி அதனை நடுவாக நின்று ஆராய்க்கு பின்னும் அது செய்யாமத்தொகூட்டு இ வின் அக்குற்றத்திற் கொப்ப ஒறுப்பானே அரசனுவான், எ-று.

தக்காங்கு ஒத்தாங்கென்பன ஒருசொல் ; தகுதியென்பது கடுவெஷிலை மையாதல் “தகுதி யென்வான்று நன்றே” என்பதனாலும் அறிக். இதனு னே தக்காங்கு நாடாமையும், பிறிதோர்காரணம்பற்றி மிகவொறுத்தலும், குடிகளஞ்சும் விளையாதல் பெற்றும்.

(தெ - ப - கா.)—தக்காங்கு - (ஒருவன் மெலியவனுக்குத் தீங்குசெய்தவிடத்து) நடுவாய்நின்று, நாடி - (அதனை) ஆராய்ந்து, தலைச்செல்லா வண்ணத்தால் - (பின்னும்) அதுசெய்யா திருத்தற்பொருட்டு, ஓத்தாங்கு - (அக்குற்றத்துக்கு) ஏற்க, ஒறுப்பது-(அவனைத்) தண்டிப்பவனே, வேந்து - அரசனுவான்.

561. He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

2. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க நீங்காமை வேண்டு பவர்.

(பி - கா.) எ-து,-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போற் ரூடங்கி, செய்யுங்கால் அளவிறவாமற் செய்க, ஆக்கக் தங்கண்கெடுங்காலம் நிற்றலை வேண்டுவார், எ-று.

கடிதோச்சல் குற்றஞ்செய்வார் அதனையஞ்சுதற்பொருட்டும், மெல்ல வெறிதல் யாவரும் வெருவாமைப்பொருட்டும் ஆம். தொடங்கின அள விற் குறைதல்பற்றி மென்னமை கூறப்பட்டது. ஒச்சதல் எறிதலென்பன இரண்டும் உவகமைபற்றி வந்தன. இவையிரண்டு பாட்டானும் குழிகள் வெருவத்து செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஆக்கம் - செல்வமானது, நெடிது-நெடுங்க காலம், நீங்காமை - நீங்காமல் நிற்றலை, வேண் பூபவர் - வீரும்பு வோர், கடிது ஒச்சி - (தண்டிக்கத்தொடங்கும்போது) அளவு கடக்கச் செய்பவர்போலே தொடங்கி, மெல்லாறிக் - (செய் யும்போது) அளவு கடவாமற் செய்பக்கடவர்.

562. Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquiries with strictness, and then punish with mildness.

ஏ. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னயி
தெருவந்த மொல்லைக் கெடும்.

(பரி-ா.) எ-து.—குடிகள்
வெங்கோலன் ஆமாயின் அரசன்

வெருவிய செயல்களைச் செய்து
ஒருதலையாகக் கடிதிற் கெடும்,

நடக்கும்

எ-று.

வெங்கோலணன்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது.
ஒருவந்தம், ஒருதலை, ஏக ராந்தம் என்பன ஒருபொருட்கிளவி,
அச்செயல்களுக் கேடுக ஞும் முன்னர்க் கூறட்டும்.

262. உகு இந-ம் அதி. வெருவந்தசெய்யாமை.

(தெ-ப-ா.)—வெருவந்தசெய்து—(அரசன் குடிகள்) அஞ்
சத்தக்க செயல்களைச் செய்து, ஒழுகும்-நடக்கும், வெங்கோலன்
ஆயின் - கொடுங்கோலனுயிருந்தால், ஒருவந்தம்-நிச்சயமாகவே,
ஒல்லை - கடிதில், கெடும் - (அவன்) கெடுவான்.

563. The cruel-sceptred king, who acts so as to put his subjects
in fear, will certainly and quickly come to ruin.

ச. இறைகடிய னென்றுஹாக்கு மிஸ்னுச்சொல் வேந்த
அுறைகடுகி யொல்லைக் கெடும்.

(பரி-ா.) எ-து.—குடிகளான் ஈம்மிறைவன் கடியனென்று சொல்
லட்படும் இன்னத சொல்லியுடைய வேந்தன் ஆயுளுங்குறைந்து செல்வமுங்
கடிதின் இழக்கும். எ-று.

நெஞ்சு நொர்து சொல்லுதலான், இன்னுமை பயப்பதாய சொல்லீ
இன்னுச் சொல்லென்றார். உறையென்பது முதனிலைத் தொழிற்பெயர்.

அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச்சொய்யும் காண்மே வின்றது. அது குறைதலாவது அச்சொல்லில்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.

(தெ-ப-ரா.)—இறை - (குடிகளால்நம்) அரசன், கடியன் என்று - கடுமையையுடையவனென்று, உரைக்கும் - சொல்லப் படுகிற, இன்னுச்சொல் - துண்பங்கருஞ் சொல்லையுடைய, வேங்கான் - அரசன், உறைகடுகி - ஆயுஞுங்குறைங்கு, ஒல்லைக்கெடும்- (செல்வழும்) கடிதின் இழப்பான்.

564. The king who is spoken of as cruel will quickly perish, his life becoming shortened.

நு. அருஞ்செவ்வி யின்னு முகத்தான் பெருஞ்செல்வம் பேள்ய்கண் டன்ன துடைத்து.

(பி-ரா.) எ - து, —தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரிய ஞப்க ஈண்டால் இன்னுத முகத்தினையுடையானது பெரியசெல்வம் பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து, எ-து.

எனவே, இவையிரண்டும் வெருவந்த செய்தலாயின. இவைசெய் வாளைச் சார்வார் இன்ஷையின், அவனது செல்வங் தனக்கும் பிறர்க்கும் பயன்படாதென்பதுபற்றிப் பேய்கண்டன்ன துடைத்தென்றார். கானுதல்-தன்வயமாக்குதல்.

(தெ-ப-ரா.)—அருஞ்செவ்வி - (தன்னைக் காணவேண்டுவார்க்கு) அரிதாகிய சமயத்தையும், இன்னுமுகத்தான் - (கண்டால்) இனிமையில்லாத முகத்தையும் உடையவனது, பெருஞ்செல்வம் - மிக்கசெல்வமானது, பேய் - பேயால், கண்டு அன்னது - காணப்பட்டாற் போல்வதொருகுற்றத்தை, உடைத்து - உடையதாகும்.

565. The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

கு. கடுஞ்சொல்லன் கண்ணில னுயி னெடுஞ்செல்வ நீதின்றி யாங்கே கெடும்.

(பரி - ளா.) எ - து, —அரசன் கடியசொல்லியும் உடையனுப்பக் கண் ஞேட்டமும் இல்லும் ஆயின், அவனது பெரியசெல்வம் நீட்தவின்றி அப் பொழுதே கெடும், எ-று.

“வேட்டங் கடுஞ்சொன் மிகுதன்டஞ் குதபொரு—வீட்டங்கட்காம மோடேழு” எனப்பட்ட விதனங்களுட் கடுஞ்சொல்லியும் மிகுதன்டத்தை யும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். கண்—ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றூயினுமென்பார், கெடுஞ்செல்வ மென்றார். நீடுதல்-நீட்டித்தல்.

(தெ-ப-ளா.)—கடுஞ்சொல்லன் - (அரசன்) கடுஞ்சொல்லியுடையவனும், கண் இலன்-கண் ஞேட்டமில்லாதவனும், ஆயின்ஆனால், நெடுஞ்செல்வம் - (அவனது) பெரிய செல்வமானது, நீடுஇன்றி - நீடுதலில்லாமல், ஆங்கே - அப்பொழுதே, கெடும்- அழியும்.

566. The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

எ. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேங்த னுமூரண் டேய்க்கு மரம்.

(பரி - ளா.) எ-து, —கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும் அரசனது படக வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம். எ-று.

கடுமொழியால் தானையும் கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு முரண் சுருங்கி வருதவின் அவற்றை அரமாக்கி, தின்னிதாயினுள் தேயு

மென்றந்து அடுமுரளை இரும்பாக்கினார் ; ஏகதேசவுருவகம்.
அரமென்பத

லோத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்துபாட்டானும்,
செவ்வியின்மை,
இன்னமுகம் உடைமை, கண்ணேட்டமின்மை, கடுஞ்சொரு
சொல்லல்,

கையிகந்த தண்டமென்றிவைகள் குடிகளஞ்சும் விளையென்பதூடும்,
இவை
செய்தான் ஆயுளும் அடுமுரனுஞ் செல்வமும் இழக்கு மென்பதூடும்
கூறப் பட்டன.

(த-ப-ா-) —கடுமெ ரழி யும்- கடுஞ்செ சால்லும் ,
கையிகந்த தண்டமும் - (குற்றத்தின்) மேற்பட்டதண்டமும்,
வேந்தன்-அர
சன், அடும் - (தன்பகையை) வெல்லுதற்கு ஏற்ற,
முரண்-மாறு
பாடாகிய இரும்பை, தேய்க்கும் - குறைக்கும், அரம் -
அர
மாம்.

567. Severe words and excessive punishments will be a file
to
waste away a king's power for destroying (his enemies).

அ. இனத்தாற்றி பெண்ணுத வேந்தன் சினத்தாற்றி சிறிற் சிறுகுங் திரு.

(பி - கா.) எ - து, —காரியத்தைப்பற்றிவக்த எண்ணத்தை அமைச் சர்மேல்வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன் அப்பிழைப் பாற் றன்காரியக் தப்பியவழித் தன்னிச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுஞமாயின் அவன்செல்வம் காடோறுஞ் சுருங் கும், எ-று.

அரசர்பாரம் பொறுத்துப்பத்தல் ஒப்புமையான் அமைச்சரை இன மென்றும், தான் பின் பிழைப்பாதலரின்து அமையாது அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீடு நின்றுவர், நீங்கவே, அப்பிழைப்புத் தீருமா ரும் அப்பாரம் இனிதுய்க்குமாறும் இல்லாமென்பது கோக்கித் திருச்சிறகு மென்றுக் கூறினார். இதனாற் பகுதியஞ்சும் வினையும் அதுசெய்தான் எய் தங் குற்றமுக் கூறப்பட்டன.

(தெ - ப - கா.)—இளத்துஆற்றி - (காரியத்தைப்பற்றிவந்த எண்ணத்தை) மந்திரிகள் மேல்வைத்து, எண்ணுத - (அவரோடு தானும்) எண்ணிச் செய்யாத, வேந்தன் - அரசன், (அதனால் தன் காரியத்தப்பியவிடத்து) சினத்துஆற்றி- (தன்னைக்) கோபத்திலே செலுத்தி, சிறின் - (அவரைக்) கோபிப்பானுமின், திரு - (அவன்னு) செல்வமானது, சிறுகும் - (கான்தோறும்) சுருங்கும்.

568. The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

க. செருவக்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவங்கு வெய்து கெடும்.

(பி-கா.) எ-து, —செரு வருதற்குமுன்னே தனக்குப்புகலாவதோர் அரன்செய்துகொள்ளாத அரசன், அது வந்தகாலத்து ஏமம் இன்மையான் வெறுவிக் கடிதிற்கெடும், எ-று.

பணக்காய் அவற்றுமிட சூழத்தை வியாபாரம் நாடும் வெருவி அப்பகவையத்தனுமென்பதாம். இதனால் தானஞ்சும் விளையும் அது செய்தான் எதும் பயனுக் கூறப்பட்டன.

(தெ - ப - னா.) — சிறைசெய்யா - (போர்வாருதற்குமுன்னே தனக்கொருகாப்பிடமாக) அரண்செய்துகொள்ளாத, வேந்தன் - அரசன், செருவங்கபோழ்கில் - போர்வங்காலத்தில், வெருவங்கு - (காப்பிடம் இல்லாமையால்) அஞ்சி, வெப்து-விளாவில், கெடும் - கெடுவான்.

569. The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

நுடி-ம். அதி. கண்ணேட்டம்.

உசநு

265

கா. கல்லார்ப் பினிக்குங் கடுங்கோ ஸதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

(பரி-னா.) எ-து,—கடுங்கோலனுய அரசன் நீதிநான்முதலிய
கல்லா

தாராத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அக்கூட்டம் அல்லது
நிலத் திற்கு மிகையாய் பாரம் பிற்கில்லை, எ-று.

கடுங்கோலென்பது ஈண்டு மிக்க தண்டத்தின்மேற்றன்றி
அதனைச்
செய்வான் மேற்றுயிற்று. அவன் அது செயதற்கியைவாரா அல்லது
கூட்

டாமையின் கல்லார்ப்பினிக்குமென்றும், ஏனையவற்றையெல்லாம்
பொறுக்
கின்றது இயல்பாகலின் திலத்திற்குப் பொறை அதுவல்ல

தில்லையென்றுங்

கூறினார். நிலக்கென்பது செய்யுள் விகாரம். இதனால் வெருவந்த செய்த

வின் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ணா.)—கடுங்கோல் - கடுங்கோலனுகிய அரசன்,

கல்லார் - (நீதிநால்முதலியவற்றைக்) கல்லாதவரை,
பினிக்கும்-

(தனக்குக்காரியஞ்செய்ப்பவராகக்)

கூட்டாநிற்பன்;

அது அல்லது-

அக்கட்டமல்லாமல், நிலக்கு - பூமிக்கு,
பொறை-(அதிகமான)

பாரம், இல்லை - (வேறே) இல்லை.

570. The earth bears up no greater burden than ignorant men

whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil
deeds.)

நுஅ-ம். அதி—கண்ணேட்டம்.

அஃதாவது தன்னேடு பயின்றாக் கண்டால் அவர் கூறியன்
மறுக்

கமாட்டாமை. இஃது அவர்மேற் கண்சென்றவழி நிகழ்வதாகவின்,
அப்

பெயர்த்தாயிற்று. மேல் வெருவந்தசெய்யாமையுட் கூறியவதனையே
சிறப்

புப்பற்றி விரித்துக்கூறுகின்றமையின், இஃத்தன்பின்
வைக்கப்பட்டது.

க. கண்ணேட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு.

(பரி-ணா.) எ-து,—கண்ணேட்டமென்று சொல்லப்படுகின்ற
சிறப்பு

கைய அழகு அரசர்மாட்டு உண்டாகலான் இவ்வுலகம்
 உண்டாகாங்கள்
 நதி, எ-று.
 கழிபெருங்காரிகையென்பழி ஒருபொருட்பன்மொழி
 இவ்வயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்குறுப்பாகவின்,
 உண்மையானேன நிலைபேறுங் கூறினார். இன்மை வெருவந்தசெய்தலாகவின்
 அவர்காட்டு
 வாழ்வார் புலியைஅடைந்த புல்வாயினம்போன்று
 ஏமஞ்சாராமைபற்றி,
 இவ்வுலகுண்டென்றார்.
 (தெ-ப-ஷா.)—கண்ணேட்டமன்னும் -
 கண்ணேட்டமெ
 ன்றுசொல்லப்படுகிற, கழிபெருங்காரிகை -
 மிக்கசிறப்புடைய
 அழகானது, உண்மையால் - (அரசரிடத்தே)
 உண்டாதலால்,
 இவ்வுலகு-இந்தவுலகம், உண்டு-உண்டாகாங்கள்றது.
 571. The world exists through that greatest ornament
 (of princes,) a gracious demeanour.

**2. கண்ணேட்டக் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை.**

(பரி-ஞா.) எ-து,-உலகநடை கண்ணேட்டத்தின் கண்ணே நிகழ் வது ஆகலான், அக்கண்ணேட்டமில்லாதார் உளராதல் இந்திலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று, எ-து.

உலகநடையாவது—ஒப்புரவுசெய்தல், புறங்கருதல், பிழைத்தனபொறுத்தலென் நிவைமுதலாயினா. அவை நிகழாகமயால் தமக்கும் பிறர்க்கும் பயன்படாரோன்பதுபற்றி, நிலக்குப்பொறை யென்றார். ஆதற்கென்பது சொல்லெச்சம். இவையிரண்டுபாட்டாலும் கண்ணேட்டத்து சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—உலகுகிழியல் - உலகநடையானது, கண்ணேட்டத்து - கண்ணேட்டத்தினிடத்தே, உள்ளது - உண்டாவது (ஆதலால்), அஃதுகிழிலார் - அக்கண்ணேட்ட மில்லாதவர், உண்மை - உள்ளவராதல், நிலக்கு - பூமிக்கு, பொறை-பாரமாவதற்கே (வேறொன்றுக்குஅன்று).

572. The prosperity of the world springs from the kindness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

ஈ. பண்ணென்னும் பாடற் கியையின்றேற் கண்ணென்னுங் கண்ணேட்ட மில்லாத கண்.

(பரி-ஞா.) எ-து,-பண் என்னபயத்தாம் பாடற்றூழிலோடு பொருத்தம் இன்றுயின்; அதுபோலக் கண் என்ன பயத்தாம் கண்ணேட்ட மில்லாதவிடத்து, எ-து.

பண் கண் என்பன சாதிப்பெயர். பண்களாவன பாலீயாழ் முதலிய நூற்றுமூன்று. பாடற்றூழில்களாவன யாழின்கண் வார்த்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், கலிதல், கம்பிதம், குடிலமென்னும் ஜுங்கும், பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவன்ன முதலிய வன்னைகள் ஏழுபத்தாறுமாம். இவற் கோடியையாதவழிப் பண்ணுற்பயனில்லாத வாறுபோலக் கண்ணேட்டத்தி

யை யாதவழிக் கண்ணுற் பயனில்லையென்பதாம். கண் சென்றவழி நிகழ் தல்பற்றி அதனை பிடமாக்கினார். இறுதிக்கட்ட கண்ணென்பதனைக் “கண்ண கண் ஞாலம்” என்புழிப்போலக்கொள்க.

(தெ-ப-ா-.)—பண்-இசையானது, பாடற்கு-பாடற்றெழுதி வோடு, இயைபுதின்றேல் - பொருத்தமில்லையாயின், என் ஆம் - என்னபயனுடையதாம், (அதுபோல) கண் - கண்ணைனது, கண் ஞேட்டம் இல்லாதகண் - கண் ஞேட்டமில்லாத இடத்து, என் ஆம் - என்னபயனுடையதாம்.

573. Of what avail is a song if it be inconsistent with harmony? What is the use of eyes which possess no kindness.

சுதி-ம். அதி. கண் ஞேட்டம்.

உள்ள 267

ச. உள்போன் முகத்தெவன் செய்யு மளவினுற்
கண் ஞேட்ட மில்லாத கண்.

(பரி-ா-.) எ-து,—கண்டார்க்கு முகத்தின்கண்

உள்போற்றேன்றல்

அல்லது வேறென்ன பயனைச்செய்யும், அளவிறவாத
கண் ஞேடுதலையுடைய

அல்லாத கண்கள், எ-று.

தோன்றல் அல்ல தென்னுஞ் சொற்கள் அவாய்கிலையான்
வந்தன.

கழிகண் ஞேட்டத்தி னீக்குதற்கு, அளவினுனென்றார்.
செய்யாவென்பது குறிப்பெச்சம்.

இருபயனையுஞ்

(தெ-ப-ா.)—அளவினால் - அளவோடுகூடி,
கண்ணேட்ட

டம்தில்லாத - கண்ணேடுதலில்லாத, கண் - கண்கள்,
முகத் து -

(கண்டோர்க்கு) முகத்தினிடத்து, உள்போல் -
உள்ளனபோல்

தோன்றுவதல்லது,
எவன்செய்யும்-வேறென்னபயனைச் செய்யும்.

574. Beyond appearing to be in the face, what good do they
do,

those eyes in which is no well-regulated kindness ?

ஞ. கண்ணிற் கணிகலங் கண்ணேட்ட மஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.

(பரி - ஸா.) எ-து,—ஒருவன் கண்ணிற்கு அணியுங் கலமாவது
கண்

நேட்டம்; அக்கலமில்லையாயின் அஃதறிவுடையாராற்
புண்ணென்றறியப்
படும், எ-று.

வேறணிகலம் இன்மையின் கண்ணிற் கணிகலமென்றும்,
கண்ணுய்த்

தோன்றினும் நோய்களானும் புலன்பற்றலானுங்
துயர்விளைத்தல்நோக்கிப்

புண்ணென்றுணரப் படுமென்றங் கூறினார். இவை
மூன்றுபாட்டானும்

ஓடாதுநின்ற கண்ணின்குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—கண்ணிற்கு - (ஒருவனது)
கண்ணிற்கு,

அணிகலம் - அணிதற்குரியஆபரணம்,

கண்ணேட்டம்-தாட்சினி
யாம; அஃது இன்றேல் - அவ்வாபரணம் இல்லையாயின்,
புண்
என்று உணரப்படும் - (அறிவுடையோரால்) அது
புண்ணென்று
அறியப்படும்.

575. Kind looks are the ornaments of the eyes; without these
they
will be considered (by the wise) to be merely two sores.

சூ. மண்ணே டியைந்த மரத்தனையர் கண்ணே
டியைந்துகண் ணேடா தவர்.
(பரி - ளா.) எ - து, -ஒடுதற்குரிய கண்ணேட்டயைந்தவைத்து
அஃ

தோடாதவர் இயங்கா வின்றூர் ஆயினும் மண்ணேடு
பொருங்திசிறகின்ற
மரத்தனையொப்பர், எ-று.

ஒடாதவரென்புழிச் சினைவினை முதன்மேனின்றது. மரமுங்
கண்ணே
டியைந்து கண்ணேடாமையின், இது தொழிலுவமம். இதனைச்
சுதைமன்
ணேடு கூடிய மரப்பாவையென் றுகைப்பாருமூளர். அஃதா
அன்மை

காணப்படும் கண்ணுனர்தி அதனுண் மறைங்குமின்ற ஒருசாருள்ளீட்டாற் கூறினமையாலும், “மரக்கண்ணே மன்னுள்வார் கண்ணென் நிரக் கண்டாய்” என்பதனுமுறிக.

(தெ-ப-ா.)—கண்ணேடு - (தாட்சினியப்படுதற்குஉரிய) கண்ணேடு, இயைந்து - கூடியிருக்கும், கண்ணேடாதவர் - தாட்சினியப்படாதவர், (நடந்து திரிபவராயினும்), மன்னேடு இயைந்த - மன்னேடுபொருங்கிந்தின்ற, மரத்துஅளையர் - மரத்தை ஒப்பர்.

576. They resemble the trees of the earth, who, although they have eyes, never look kindly (on others).

எ. குண்ணேட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையர்
கண்ணேட்ட மின்மையு மில்.

(பாரி-ா.) எ-து,—கண்ணேட்டமில்லாதவர் கண்ணுடையரும்அல்லர்; கண்ணுடையவர் கண்ணேட்டமில்லாதலும் இல்லை, எ-து.

கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃதோடும் என்பது பற்றிக் கண்ணேட்டமில்லவர் கண்ணிலரோனக் கூறிப் பின் அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழிஇய ஏச்சவும்மை. இவை பிரணுபோட்டாலும் கண்ணேடாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ - ப-ா.)—கண்ணேட்டம் இல்லவர் - தாட்சினியம் இல்லாதவர், கண்இலர் - கண்ணுடையரும்அல்லர்; கண்உடையார் - கண்ணுடையவர், கண்ணேட்டம் இன்மையும் - தாட்சினியம் இலராதலும், இல் - இல்லை.

577. Men without kind looks are men without eyes: those who (really) have eyes are also not devoid of kind looks.

ஏ. கருமஞ் சிதையாமற் கண்ணேட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு.

(பரி - ளா.) எ-து,—முறைசெய்தலாகிய தங்கொழியாமற் கண் ஞேட வல்ல வேந்தர்க்கு உரித்தாங்தன்மையுடைத்து இவ்வுலகம், எ-று.

தம்மோடு பயின்றார் பிற்கா யிடுக்கண் செய்துழி அவரூக் கண் ஞேடி ஒருதார்க்கு முறை சிதைதல் மேல் “இரங்கதன் ஞேடாது” என்ற முறையிலக்கணத்தாலும் பெற்றும். முறை சிதையவரும்வழிக் கண் ஞேடாமையும் வாராவழிக் கண் ஞேடலும் ஒருவற்கியல்பாத ஸருமையின் கண் ஞேடவல்லார்க்கென்றும், அவ்வியல்புகடையார்க்கு உலகமுழுதும் நெடுங் காலங்கு சேறவின் உரிமையுடைத்தென்றுக் கூறினார். இதனாற் கண் ஞேடு மாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இவ்வுலகு - இவ்வுலகம், கருமம் - (நீதி செய்தலாகிய தமது) தொழில், சிதையாமல் - அழியாமல், கண்

நூ-ம். அதி. கண் ஞேட்டம்.

உச்சக

269.

ஞேட வல்லார்க்கு-தாட்சிலையப்படவல்ல அரசர்க்கு, உரிமை-உரியதாங் தன்மையை, உடைத்து - உடையதாம்.

578. The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice.)

க. ஒஹுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ஞேடப் பொறுத்தாற்றும் பண்பே தலை.

(பரி - ளா.) எ - து,—தம்மை ஒஹுக்ரும் இயல்புகடையாரிடத்தும் கண் ஞேட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்குமியல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது, எ-று.

பண்பினாளொன்றதனால் அவர்பயிற்சி பெற்றும். ஒஹுத்தாற்றும், பொறுத்தாற்று மென்பன ஈண்டொருசொன்னீர்.

(தெ-ப-ரா.)—ஒஹுத்துஆற்றும் பண்பினார்கண்ணும் (தம் மை) வருத்தும் இயல்புடையவரிடத்தும், கண்ணேழி தாட் சிணியமுடையராகி, பொறுத்துஆற்றும் பண்பே (அக்குற்றத் தைப்) பொறுக்குங் தனமையே, தலை (அரசர்க்கு) முதன்மையாகிய நற்குணம்.

579. Patiently to bear with, and shew kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

50. பெயக்கண்டு நஞ்சன்டமைவர் யைத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.

(பரி-ரா.) எ-து,—பயின்றூர் தமக்கு நஞ்சிடக்கண்ணிலைவத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவர் யாவரா னும் விரும்பத்தக்க கண்ணேட்டத்தினை வேண்டுமெவர், எ-று.

நாகரிகமென்பது கண்ணேட்டமாதல் “முங்கை யிருந்து நட்டோர் கொடுப்பி—ஏஞ்ச முன்பர் நனிகா கரிகர்.” என்பதனாலுமறிக. அரசர் அவரை ஒருது கண்ணேடற்பாலது தம்மாட்டுக் குற்றங்கெய்துழியென்பது இவ்விரண்டுபாட்டாலும் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—யைத்தக்க - (யாவராலும்) விரும்பத்தக்க, நாகரிகம் - தாட்சிணியத்தை, வேண்டுபவர் - விரும்புவோர், நஞ்ச-நஞ்சை, பெயக்கண்டும் (பழகினவர்) இடக்கண்டும், உண்டு(மறுக்கமாட்டால் அதனை) உண்டு, அமைவர் - (பின்னும் அவரோடு) பழகுவர்.

580. Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

நிகு - ம். அதி-ஒற்றுடல்.

அஃதாவது பகை, கொதுமல், நட்பென்னும் மூன்றுகிறத்தார் மாட்டும் சிகழ்ந்தனஅறிதற்கு ஒற்றாகாலுக்குதல். மேற்சொல்லிய இலக்கணத்துப் பூர்வாக்குத் தன்னுடு செலுத்துக்காலும் பிரச்காடு கொள்ளுக்காலும் வேண்டுவன கூறுகின்றாகவின், அவ்விருமைக்கும் இன்றியமையாதாய இது முன்வைக்கப்பட்டது.

க. ஒற்று முரைசான்ற நாலு மிவையிரண்டுங் தெற்றென்க மன்னவன் கண்.

(பரி - ளா.) எ - து, - ஒற்றும் புகழுமைமந்த நீதிநாலுமாகிய இவை மிரண்டீங்கும் அரசன் தன்னிரண்டு கண்ணுமாகத் தெளிக, எ-து.

ஒற்று தன்கண் செல்லமாட்டாத பரப்பெலாஞ்சென்று கண்டு தண்டுங்கழுப்பு வெல்லாம் உணர்த்தலாலும், நால் அங்கிகழ்ந்தவற்றிற்குத் தல்லூணர்வு செல்லமாட்டாத விளைகளையெல்லாஞ்சு சொல்லி யுணர்த்தலாலும், இவ்விரண்டீங்குமே தனக்கூட்கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிக்குதொன்டு ஒழுகுக என்பதாம். ஒற்றை ஒற்றென்றார், வேங்கதீனை வேங்கதென்ற்போல. தெற்றென்க என்பது தெற்றென்னென்பது முதலிலையாகவாத வியங்கோள். அது தெற்றென்ன என்னுஞ் செயவெனச்சுத்தான்றிக. இதனால் ஒற்றீனது சிறப்புக்கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—மன்னவன் - அரசன், ஒற்றும் - ஒற்றஹும், உரைசான்ற - புகழ்விழைந்த, நாலும் - (நீதி) நாலும், இவைஇரண்டும் - ஆகிய இவ்விரண்டையும், கண் - (தன்னிரு) கண்களுமாக, தெற்றென்க - தெளிபக்கடவன்.

581. Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

2. எல்லார்க்கு மெல்லா விகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேங்கதன் ஏழைல்.

(பரி - கா.) எ - து, — எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நான்தோறும் ஒற்றைன் விளாந்தறிதல் அரசனுக்கு உரியதொழில், எ - று.

எல்லார்க்குமென்றது மூன்றுத்திற்கத்தாகாயும். நான்காவது ஏழாவதன்பொருட்கண் வந்தது. நிகழ்வனவெல்லாமென்றது எல்லாவுக்கு தீயவுமாய சொற்களையுஞ்சு செயல்களையும். அவை நிகழ்ந்தபொழுதே அவற்றிற்குத் தக்கவுழியாகத் தேறுதலாகச் செய்யவேண்டுதலின் வல்லறிதலென்றும், அவ்விருதொழிற்கும் அறிதல் காரணமாகவின் அதனையே உபசாரவழக்காற் பெற்றிலென்றும் கூறினார். ஒற்றுளென்பது அதிகாரத்தான் வந்தது. இதனால் ஒற்றினுய பயன்கூறப்பட்டது.

(தெ - ப - கா.) — எல்லார்க்கும் - எல்லாரிடத்தும், நிகழ்பவையெல்லாம் - நடப்பன எல்லாவற்றையும், நான்தோறும் -

குகூ-ம். அதி. ஒந்றுடல்.

உ.எக १२/

தினங்தோறும், வல்அறிதல் - (ஒற்றனுலே) விளாந்தறிதல், வேங்தன்தொழில் - அரசனுக்கு உரிய தொழிலாம்.

582. It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

ஏ. ஒற்றினு கென்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில்.

(பரி - கா) எ - து, — ஒற்றினுனே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றவித்து அவற்றுன் எய்தும் பயனை ஆராயாத அரசன் வென்றியடையக்கிடந்தது வேறொரு நெறியில்லை, எ - று.

அங்கிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கெளியனுதல் பிறிதிற் ரீராமமயின், கொற்றங்கொளக் கிடந்ததில்லையென்றுரைப்பினுமையும். இதனால் அத் தொழில் செய்யாதவழி வருக்குற்றங்

கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஒற்றினன் - ஒற்றனைக்கொண்டு, ஒற்றி - (எல்லாரிடத்தும் நிகழ்ந்தவைகளை) அறிந்துவரச்செய்து, பொருள் - (அவற்றால் அடையும்) பயனை, தெரியா - ஆராய்ந்தறியாத, மன்னவன் - அரசன், கொற்றங்கொளக்கிடந்தது-வெற்றியடையக்கிடந்தது, இல் - (வேறொருவழி) இல்லை.

583. There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

ச. வினைசெய்வார் தஞ்சூற்றம் வேண்டாதா ளன்றாங்களைவரையு மாராய்வ தொற்று.

(பி - கா.) எ - து,—தங்காரியஞ்செய்வார், சுற்றத்தார், பகைவ ளான்று சொல்லப்பட்ட அனைவரையும் சொற்செயல்களான் ஆராய்வானே ஒற்றனைவான், எ-து.

தம் மென்றது அரசனே ளெப்படுத்தி. அவனுக்குக் காரியஞ்செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்துஞ் செய்வனவும், பகைவர் தன்னுற்றம் ஆராய்தலும் மேற்றோறப்படுதலும் முன்னிட்டுத் தன் விடத்துச் செய்வனவு மறிந்து, அவற்றிற் கேற்றன செய்யவேண்டுதலின், இம்மூலகையாரையும் எஞ்சாமல் ஆராயவேண்டுமென்பார், அனைவரையு மாராய்வ தொற்றென்றார்.

(தெ-ப-கா.)—தம் - தம்முடைய, வினைசெய்வார் .. காரியஞ்செய்பவர், சுற்றம் - சுற்றத்தார், வேண்டாதார் - பகைவர், என்ற - என்று சொல்லப்பட்ட, அனைவரையும் - யாவரையும், ஆராய்வது-(சொல்லாலும் செயலாலும்) ஆராய்பவனே, ஒற்று- ஒற்றனைவான்.

584. He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

கு. கடாஅ வருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.

(பரி-ஞா.) எ - து, — ஒற்றப்பட்டார் கண்டால் ஜயாத வடிவோடு பொருந்தி அவர் ஜயுற்றநியதுவின் செயிர்த்து கோக்கிய அவர்கண்ணிற் கஞ்சாது நின்று நான்குபாயமுஞ் செய்தாலும் மனத்துக்கொண்டவற்றை உமிழாமை வல்லவனே ஒற்றனுவான், எ-து.

கடாவென்பது கடுக்கும் பெய்கொச்சத்தெதிர்மறை. ஜயாத வடிவாவன பார்ப்பார், உணிகர் முதலாயினர் வடிவு.

(தெ - ப-ஞா.)—கடா - (எவரது செய்தியை அறிதற்குச் சென்றுளே அவராலே) சங்கேதிக்கப்படாத, உருவோடு - வடிவோடு (பொருந்தி), கண்அஞ்சாது - (அவர்சங்கேதிக்கித்து அபியத்தொடங்கினால் கோபித்துப்பார்க்கின்ற அவர்) கண்ணிற்கு அஞ்சாமனின்று, யரண்டும் - நான்குபாயங்களும் செய்தாலும், உகாமை - (மனத்திலுள்ளவைகளை) உமிழாதிருக்க, வல்லதே - வல்லவனே, ஒற்று - ஒற்றனுவான்.

585. A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

கா. தூறந்தார் படிவத்த ராகி பிறந்தாராய்க்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

(பரி-ஞா.) எ-து, — முற்றத்துறந்தாராயும் விரதவொழுக்கினராயும் உன்புகுதற் கரியவிடங்களெல்லாம் உன்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்க் கறிந்து ஆண்டையார் ஜயுற்றப் பிடித்து எல்லாத்துண்பமுஞ்செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனுவான், எ-று.

விரதவொழுக்கம்—தீர்த்தயாத்திலை முதலாயின. செயினுமென்பது அறவோரான்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் கால்வகையுபாயத்தினுஞ் சோர்வின்மை சொல்லிவைத்து ஈண்டுக் கூட்டத்தைப் பிரித் துக்குறியது அதனது பொறுத்தற்கருமைச் சிறப்பு கோக்கி. இதனுள் பழவமென்றாக்கின வேடமாக்கிக் கறக்கார் வேடக்கராகிவென் ரஹப்

பாருமூளர்.

(தெ-ப-ா.)—துறங்கார் - (ஆகி) முழுதுங்குதுறங்கோராகி யும், படிவத்தார் ஆகி - விரதவொழுக்கக்கேதோராகியும், இறங்கு - (போகக்கூடாதனிடங்களிலெல்லாம்) போய், ஆராய்ந்து - (ஆராயவேண்டுவனவற்றைல்லாம்) ஆராய்ந்தறிந்து, என்செயினும்- (அவ்விடத்துள்ளோர் சங்கேதகிந்துப்பிடித்து) என்னதுன்பஞ்செய்து கேட்கினும், சோர்விலை - தன்னைவெளிப்படுத்தாதவனே, ஒற்று - ஒற்றனுவான்.

586. He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all that is needful), and never discovers himself, whatever may be done to him.

இசை-ம். அகிழுற்றுடல்.

உங்க 273

எ. மறைங்கவை கேட்கவற் றுகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று.

(பி - ளா.) எ - து, - ஒற்றப்பட்டார் மறையச்செய்த
செயல்களை அவர்க்குள்ளாயினுராற் கேட்க வல்லனுய்க் கேட்டறிந்த
செடல்களிற் பின் ஜைப்படாது துணியவல்லவனே ஒற்றனுவான், எ-று.

மறைங்கவை சொல்லுவாரா அறிந்து, அவர் அயிராமற்
சென்றெடுத் தாமேசொல்லும்வகை அதற்கேற்ற சொல்லாகச்
செயலாக முன்னே விளைத்து, அத்தொடர்பாற் கேட்குங்காலும் உருதார்
போன்றுநின்று கேட்கவேண்டுதலின் கேட்கவற்றுகி யென்றும்,
கேட்டறிந்தவற்றைத் தானே ஜூப்பற்றுவக்கு சொல்லின் அரசனால்
அவற்றிற்கேற்ற விளை செய்யலாகா மையின் ஜைப்பாடில்லதே யென்றுங்

கூறினார். இவை நான்குபாட்டானும் ஒற்றின திலக்கணங் கூறப்பட்டது.
(தெ-ப-ஞ.ஏ) — மறைந்தவை - (எவரது செயல்களை அறியச் சென்று வேலை அவரது) மறைவாயுள்ளசெயல்களை, கேட்கவற்றுகி- (அவருக்கு உள்ளானவராலே) கேட்கவல்லவானுகி, அறிந்தவை(கேட்டு) அறியப்பட்ட அச்செயல்களிலே, ஜூயப்பாடு இல்லதே(பின்) சந்தேகப்படுதலில்லாதவனே, ஒற்று - ஒற்றஞாவான்.

587. A spy is one who is able to discover what is hidden, and who retains no doubt concerning what he has known.

அ. ஒற்றெழுத்தித் தங்க பொருளையு மற்றுமோ ரொற்றினு வொற்றிக் கொள்ள.

(பரி - ஞ.ஏ.) எ - த, — ஒரொற்றன் ஒற்றி வக்தறிவித்த காரியங்தன் ணையும் பிறநேரொற்றஞாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க, எ-நு.

ஒற்றப்பட்டாரோ டொத்துவின்று மாறுபடக்கூறலுங் கூடுமாகவின், ஒருவன்மாற்றங் தேறப்படா தென்பதாம்.

(தெ-ப-ஞ.ஏ.) — ஒற்று - ஒரொற்றஞாலே, ஒற்றி - மறைவாயறிந்துவந்து, தங்க-அறிவிக்கப்பட்ட, பொருளையும்-காரியத்தை யும், மற்றும் ஓர் ஒற்றினால் - பின்னும் ஒரொற்றஞாலும், ஒற்றிஅறிந்துவரச் செய்து, கொள்ளல் - (ஒப்புமைகண்டு) கொள்ளக் கடவன்.

588. Let not a king receive the information which a spy has dis- covered and made known to him, until he has examined it by another spy.

கை. ஒற்றெழுத் துணராமை யாள்க வுடன்மூவர் சொற்றெழுக்க தேறப் படும்.

(பரி - ஞ.ஏ.) எ - த, — ஒற்றாக ஆனுமிடத்து ஒருவனை ஒருவன்றியா மல் ஆள்க அங்குணமான்ட வொற்றர்மூவரை ஒருபொருண்மேல்

வேறு

வேறுவிட்டால் அம்முவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது
மெய்
யென்று தெளிப்பட்டும், எ-து.

நடு

274. உள்ள

கூ-ம். அதி. ஊக்கமுடைமை.

ஆயினென்பது வருவிக்கப்பட்டது. ஒருவனின் யொருவனாயின் தம்மு
ளியெந்து ஒப்பக்கூறுவராகவின் உணராமை யாள்கவென்றும், மூவர்க்கும்
நெஞ்சொற்றுமைப்படுத்தும் பட்டால் கீடுசிற்றலுங் கூடாமையின் தேறப்
படுமென்றுங்கூறினார். இதனாலே அஃதோத்திலவாயின் பின்னும் ஆராய்க
வென்பதாகும் பெற்றும்.

(தெ - ப - ளா) - ஒற்று - (ஒற்றைஆனுமிடத்து) மற்றே
ரொற்றனை, உணராமை - அறியாதிருக்கும்படி, ஆள்க-ஆள்க்கட
வர், (அப்படி ஆளப்பட்ட ஒற்றர்களுள்), உடன்மூவர் - (ஒரு
பொருண்மேல் வேறுவேறு விடப்பட்ட) மூவருடைய, சொல்-
சொற்களும், தொக்க - (பயனால்) ஒத்திருக்குமாயின், தேறப்
படும் - (அப்பொருள் மெய்யென்று) தெளியப்படும்.

589. Let a king employ spies so that one may have no knowledge
of the other; and when the information of three agrees together, let him
receive it.

கா. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னகு மறை.

(பி - ளா.) எ-து, -மறைக்கவை அறிக்கு கூறிய ஒற்றின்கட் செய்
யுஞ் சிறப்பினை அரசன் பிறரறியிச் செய்யாதொழிக; செய்தானுயின் தன்
நைத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டானும், எ-து.

மறையாவது அவனேந்தனாயைதூம், அவன் கூறியதூ மாம். சிறப்
புப்பெற்ற இவன் யாவனென்றும் இது பெறுதற்குக் காரணம் யாதென்

றும் வினவாரும் இறுப்பாரும் அயலாராகவின், புறப்படுத்தா ஆகுமென் ஆர். இவைமுன்றுபாட்டானும் ஒற்றையானுமாறும், அவரான் சிகழுத் தன அறியுமாறும், அறிந்தாற் சிறப்புச்செய்யுமாறும் கூறப்பட்டன.

(தெ - ப - ளா.)—ஒற்றின்கண் - (இரகசியங்களை அறிந்து சொல்லிய) ஒற்றணிடத்துச்செய்யும், சிறப்பு-சிறப்பை, அறிய- (பிறர்) அறிய, செய்யற்க - செய்யாதிருக்கக்கடவன்; செய்யின்- செய்வானுமின், மறை - (தன்னுள் அடக்கப்படும்) இரகசியங்களை, புறப்படுத்தான் ஆகும் - (தானே) வெளிப்படுத்தினவன் ஆவான்.

590. Let not a king publicly confer on a spy any marks of his favor; if he does, he will divulge his own secret.

கோ-ம். அதி—ஊக்கமுடைமை.

அஃதாவது மனம் மெலிதவின்றி வினைசெய்தற்கண் கிளர்ச்சி

யுடைத்

தாதல். ஒற்றான் சிகழுதன அறிந்து அவற்றிற்கேற்ற வினை செய்வா அக்கு இஃது இன்றியமையாமையின், ஒற்றூடவின்பின் வைக்கப்பட்டது.

க. உடைய ரொனப்படுவ நூக்க மஃதில்லா

ஞுடைய துடையாரோ மற்று,

(பரி-ஈ.) எ-து,—ஒருவரை உடையவான்று சொல்லச் சிறந்தது ஊக்கம் ; அவ்வூக்கமில்லாதார் வேறுடையதுதானும் உடையராவரோ ஆகார், எ-று.

வேறுடையதென்றது - முன்னெய்திசின்ற பொருளீ.

உம்மைவிகார

த்தாற் ரெஞ்சது. காக்கும் ஆற்றல் இலராகவின், அதுவும் இழப்பவான்ப தாம்.

(தெ-ப-ஈ.)—உடையர் எனப்படுவது -

(ஒருவரை) உடை

யவரான்று சொல்லுதற்குச் சிறந்தது, ஊக்கம் - மனவெழுச்சி

யாம்; அஃது இல்லார்-அம்மனவெழுச்சி யில்லாதவர், மற்றுடை

யது - வேறுடைத்தா யிருந்ததை, உடையரோ - தாம் உடைய

ராவரோ (ஆகார்.).

591. Energy marks out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?

உ. உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

(பரி-ஈ.) எ-து,—ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலைசின்ற உடைமையாவது; மற்றைப் பொருளுடைமை நிலைநில்லாது நீங்கிப்போம், எ-று.

· உள்ளம்—ஆதுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகவின், அதற்கு நிலைசிற்றலும், பொருள் உடம்பினும் வேறும்

அழிதன்மாலைத்தாகவின் அதற்கு நிலை வில்லாமையுங் கூறினார்; கூறவே,
அஃது உடைமை அன்றென் பது பெறப்பட்டது.

(தெ-ப-ா.)—உள்ளம்உடைமை-(ஒருவனுக்கு)
ஊக்கம் உடைமையே, உடைமை - (நிலைபெற்ற)
உடைமையாம்; பொரு ஞடைமை -
மந்தறப்பொரு ஞடைமையானது, வில்லாது - நிலைபெறுமல்,
நீங்கிவிடும் - நீங்கிப்போம்.

592. The possession of (energy of) mind is true property;
the possession of wealth passes away and abides not.

ஈ. ஆக்க மிழங்கேமென் றல்லாவா ருக்க
மொருவந்தங் கைத்துடை யார்.

(பி - சா.) எ-து,—இழங்காராயினும் யாம்கைப்
பொருளையிழங்கே மென்று அலமரார் நிலைபெற்ற ஊக்கத்தைக்
கைப்பொருளாக உடையார், எ-று.

ஆக்கம்—ஆகுபெயர். ஒருவந்தமாயலுக்கமென்க.
கைத்து—கையகத் தாயபொருள்: “கைத்துண்டாம் போழ்தே கரவா
தறஞ்செய்மின்” என் ஸர் பிறகும். அல்லாவாமைக்கேது வருகின்ற
பாட்டாற் கூறுப.

(தெ-ப-ா.)—ஒருவந்தம் - நிலைபெற்றதாகிய,
ஊக்கம்-மன வறுதியை, கைத்து-கைப்பொருளாக, உடையார்
- உடையவர்

(இழங்காராயிலும்), ஆக்கம்-கைப்பொருளை, இழங்கேம் என்று-
இழங்கோமென்று, அல்லாவார்-மன்னுச்சுலார்.

593. They who are possessed of enduring energy will not trouble themselves saying, "we have lost our property."

ச. ஆக்க மதர்வினுய்ச் செல்லு மசைவிலா
ஆக்க முடையா னுழை.

(பரி-ஞ.) எ-து,— அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டுப்

பொருள் தானே வழிவினவிக்கொண்டு செல்லும், எ-து.
அசைவின்மை—இடுக்கண் முதலியவற்றூற் றளராமம்.
வழிவினவிக்

சென்று சார்வார்போலத் தானே சென்று சாருமென்பார்,
அதர்வினுய்ச் செல்லுமென்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக்
காரணமாய ஆக்

கஞ் சிறந்ததென்பது இவைநான்குபாட்டானுக் கூறப்பட்டது.
(தெ - ப-ஞ.)—அசைவுஇலா - அசைவில்லாத, ஊக்கம்
உடையானுழை - மனத்திட்ப முடையவனிடத்தே, ஆக்கம் -
பொருளானது, அதர்வினுய் - வழிகேட்டுக்கொண்டு, செல்லும்-
போம்.

594. Wealth will find its own way to the man of
unfailing energy .

நு. வெள்ளத் தனிய மலர்க்கட்ட மாந்தர்தம்
முள்ளத் தனிய துயர்வு.

(பரி-ஈ.) எ-து,-நின்ற நீரினளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது
லோக்கள், அதுபோல் மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவருயர்ச்சி, எ-று.

மலர் -ஆகுபெயர். நீர் மிக்கதனியம் மலர்த்தாள்
நீருமென்பது பட

வெள்ளத்தனியவென்றார். இவ்வுவமை ஆற்றலான்
ஊக்கமிக்கதனியம்

மக்கனுயர்வ ரொன்பது பெறப்பட்டது. உயர்தல் - பொறுள் படைகளான்
மிகுதல்.

(தெ-ப-ஈ.)—மலர்-நீர்ப்பூவின் காம்புகளினது, நீட்டம்-

நீளம், வெள்ளத்துஅனைய- (நின்ற) நீரளவினவாம்;
(அதுபோல்)

உயர்வு - உயர்ச்சியாது, மாந்தர்தம்-மனிதரது,
உள்ளத்து அளை யது-மனவுறுதியினளவினதாம்.

595. The stalks of water-flowers are proportionate to
the depth of
water ; so is mens' greatness proportionate to their minds.

சூ. உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுங் தள்ளாமை நீர்த்து.

(பரி - ளா.) எ - து, — அரசராயினார் கருதுவதெல்லாம் தம்முயர்ச்சி கையே கருதுக; அவ்வயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக் கருத்துக் தள்ளாமை ரீர்மையுடைத்து, எ - று.

கூ0-ம். அ.தி. னாக்கமுடையை.

உள்ள

277

உம்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளியவ ழியுக் தாளான்மையிற் றவறின்றி நல்லோராற் பழிக்கப்படாமையின், தள்ளா வியற்கைத் தென்பதாம். மேல் ‘உள்ளத்தனையதுயர்வு’ என்றதனையே வற்புறுத்தியவாறு.

(தெ - ப - ளா.)—உள்ளாவது எல்லாம் - (அரசரானவர்) னினைப்பதெல்லாம், உயர்வு - (தமது) உயர்ச்சியையே, உள்ளல் - னினைக்கக்கடவர்; அது - அவ்வயர்ச்சியானது, தள்ளினும் - (விதி வகையினுலே) கூடாமற் போயினும், தள்ளாமைநீர்த்து - (அங்கினைப்பு) தள்ளாமைக் குணமுடையதாம்.

596. In all that a king thinks of, let him think of his greatness, and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

எ. சிதைவிடத் தொல்கா ரூரவோர் புதையம்பிற் பட்டுப்பா னேறுங் களிறு.

(பரி - ளா.) எ - து, — களிறு புதையாகிய அம்பாற் புண்பட்டவிடத் துத் தளராது தன்பெருமையை சிலைநிறுத்தும்; அதபோல, ஊக்கமுடையார் தாம்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை சிலைநிறுத்துவர், எ - று.

புதை—அம்புக்கட்டு. பன்மை கூறியவாறு. பட்டாலென்பது

பட்டெனத் திரிச்துநின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாண்றுதல் உரவோருடனும், சென்றியைந்தன. தள்ளினும் தவறுது உள்ளியதுமுடிப்பளென்பதாக். இவைகளுன்றுபாட்டானும் ஊக்கமுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—களிறு - யானை, புதைஅம்பின் - கட்டாகிய அம்பினுலே, பட்டு - (புண்) பட்டவிடத்து, பாஜேனன்றும்-(தளராமல்தன்) பெருமையை விலைநிறுத்தும்; (அதுபோல), உரவோர்மனவெழுச்சியையுடையவர், சிதைவிடத்து - (தாம் வினைத்த உயர்ச்சிக்கு) அழிவுங்கவிடத்து, ஒல்கார் - தளராமல் தம்பெருமையை விலைநிறுத்துவார்.

597. The strong-minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

ஷ. உள்ள மிலாதவ ராய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.

(பரி - ஸா.) எ - து,—ஊக்கமில்லாத அரசர் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேமென்று தம்மைத் தாமதித்தலீப் பெருர், எ-று.

ஊக்கம் இல்லையாகவே, முயற்சி, பொருள், கொடை, செருக்கு
இவை
முறையே இவ்வாம் ஆகவின், செருக்கெய்தாலொன்றூர். கொடை
வென்றி

யினை இன்பம் தமக்கல்லது பிறர்க்குப் புலனுகாமையின்,
தன்மையாற்
கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—உள்ளம்இலாதவர் - மனவெழுச்சியில்லாத அரசர், உலகத்து - இவ்வுலகத்தாருள், வள்ளியம்னன் ஒம்-வண்மையையுடையமென்று (தம்மைத்தாமே மதிக்கும்), செருக்கு - மதிப்பை, எப்தார் - பெருர்.

598. Those who have no (greatness of) mind, will not acquire that joy of saying in the world, “we have exercised liberality.”

கூ. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஞ்சும் புவிதாக குறின்.

(பரி - ஸா.) எ-து, —எல்லாவிலங்கினும் தான் பேருடம்பினது, அது வேயும் அன்றிக் கூரியகோட்டையும் உடையதாயினும், யானை தன்னைப் புவியெதிர்ப்படின் அதற்கஞ்சம், எ-று.

பேருடம்பான் வலிமிகுதி கூறப்பட்டது. புவியின்மிக்க மெய்வலி யுங் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃது உடைய அதற்கு அஞ்சுமென்ற இது, பகைவரின் மிகக் மெய்வலியுங் கருவிச் சிறப்பும் உடையராயினும் அரசர் ஊக்கமிலராயின் அஃதுடைய அரசர்க் கஞ்சவொன்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.

யானை - யானையானது, பரியது - (எல்லாமிருகங்களினும்) பெரியஉடம்பையுடையது, (அதுவும் அன்றி) கூர்ங்கோட்டது - கூர்மையான கொம்புகளையுழுமைடையது, ஆயினும் - ஆனாலும், புவி - புலியானது, தாக்குறின் - (தன்னை) எதிர்ப்படின், வெருஞ்சும் - (அதற்கு) அஞ்சம்.

599. Although the elephant has a large body, and a sharp tusk,

yet it fears the attack of the tiger.

க. உரமொருவற் குள்ள வெறுக்கை யஃதில்லார்
மரங்க்களாதலே வேறு.

(பரி - ளா.) எ - து, - ஒருவற்குத் திண்ணியஅறிவாவது ஊக்கமிகுதி ; அவ்லுக்கமிகுதியில்லாதார் மக்களாகார், மரங்களாவார்; சாதிமரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வழிவு மக்கள்வழிவே, பிற தில்லை, எ-து.

உரமென்பது அறிவாதல் “உரண்ணலுங் தோட்டியான்” என்பதனுலூமறிக. மரமென்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவுங் காரியமுயற்சியும் இன்மைபற்றி மரமென்றும், மரத்திற்குள்ள பயன்பாட்டின் மைபற்றி மக்களாதலே வேறென்றுக் கூறினார். பயன் பழுமுதலியவும், தேவர்கோட்டம், இல்லம், தெர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலிய. இவை மூன்றுபாட்டானும் ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, உரம்-திடமான அறிவாவது, உள்ளவெறுக்கை - மனவெழுச்சியின் மிகுதியாம்; அஃது - அதனை, இல்லார் - இல்லாதவர், மரம் - [மனிதராகார்]

கூக-ம். அதி. மாடியின்மை.

உங்க 279.

மரங்களாவார்; வேறு - (சாதிமரங்களோடு
இம்மரங்களிடத்து) வேற்றுமை, மக்கள் ஆதலே
- மனிதவழிவாயிருக்கையே, [வேற்றில்லை.]

600. Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

கூக - ம். அதி-மாடியின்மை.

அஃதாவது கருதியன செய்யுங்காற் சோம்புதலில்லாமை.
ஐக்க முடிடயார்க்கு ஒரோவழிக் குணவயத்தான் மடி வருதல்நோக்கி,
இஃதாக கமுட்டமையின்பின் வைக்கப்பட்டது.

க. குடியென்னுங் குன்று விளக்க மடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்.

(பரி - ஈ.) எ - து, - தான் பிறந்த குடியாகிய நக்தாவிளக்கு
ஒரு வன் மடியாகிய இருள் அடர நஞ்சிப்போம், எ - று.

உலகநடையுள்ளதுணையும் இடையறைது தன்னுட்பிறந்தாளை
விளக்குதலின் குடியைக் குன்றுவிளக்கமென்றும், தாமதகுணத்தான்
வருத லின் மடியை மாசென்றும், அஃது ஏனியிருள்போலாது
அவ்விளக்கத் தைத் தான்அடர்ந்து மாய்க்கும் வலியுடைமையின் மாசூர
மாய்ந்து கெஞ்சமென்றுங்கூறினார். கெடுதல் - பெயர்வழக்கமும்
இல்லையாதல்.

(தெ - ப - ஈ.)—குடினன்னுங் குன்றுவிளக்கம் -
(தான் பிறந்த) குடியாகிய கெடாத விளக்கானது,
மடினன்னும்மாசு(ஒருவனது) சோம்பலாகிய இருளானது, ஊர
- அடர, மாய்ந் துகெடும் - கெட்டுப்போம்.

601. By the darkness, of idleness, the indestructible lamp of
family (rauk) will be extinguished.

2. மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

(பரி - ஈ.) எ - து, - தாம் பிறந்த குடியை மேன்மேலுயரும்
நற்குடியாக வேண்டுவார் மடியை மடியாகவே கருதி
முயற்சியோடொழுகுக, எ - று.

முயற்சியோடென்பது அவாய்நிலையான் வந்தது. நெருப்பிற்கெ
ாடி யது பிறதின்மைபற்றி நெருப்பை நெருப்பாகவே
கருதுகவென்றால் மடியிந்தியது பிறதின்மைபற்றிப் பின்னும்
அப்பெயர்தன்னுளே கூறி னார். அங்குங்கருதியதைக் கடிந்து
முயன்றெழுகவே தாழுயர்வர், உயரவே, குடியுயருமென்பார்,
குடியைக் குடியாகவேண்டுவென்றார். அங்குங்குமூக்காற்
குடியழியுமென்பது கருத்து. இவி மடியாவென் டதை

வினையெச்சமாக்கிக் கொடுத்தொழுது வென்று உடைப்பார்முள்ளது.

280. உயற் சுக-ம. அதி. மதியின்ஸம.
(தெ - ப - ளா.)—குடியை - (தாம்பிறந்த)

குடியை, குடி

ஆக - (மேன்மேலுயரும்) நற்குடியாக, வேண்டுபவர் - விரும்பு

வோர், மதியை - சோம்பலை, மதி-ஆக-சோம்பலாகவே (நினைத்து),

ஓழுகல் - (முயற்சியோடு) நடக்கக்கடவர்.

602. Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

ஈ. மதி-மதிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமதியுங் தன்னினு முந்து.

(பரி-ளா.) எ-து,-விடத்தகுவதாய மதியைத் தன்னுள்ளே கொண்

பொழுகும் அறிவில்லாதான் பிறந்தகுடி அவன்தன்னினும் முந்துற அழி யும், எ-று.

அழிவு தருவதனை அகத்தே கொண்டொழுகுதவின் பேதையென்றும்,

அவனுற் புறந்தரப்படுவதாகவின் குடி தன்னினு முந்துற அழியுமென்றுங்

கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவின் முற்படு மென்பதாம்.

(தெ-ப-ளா.)—மதி-மதிக்கத்தகுவதாகிய, மதி-சோம்பலை,

கொண்டு - (தன்னுள்ளே) கொண்டு, ஒழுகும் - நடக்கும், பே
தை-அறிவில்லாதவன், பிறந்த - தான்பிறந்த, குடி - குடியானது,
தன்னினும் - அவனினும், முஞ்சு - முற்பட, மடியும் - அழியும்.

603. The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

ஓ. குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞ்சில் வலவர்க்கு.

(பரி - ஸா.) எ-து,-மடியின்கண்ணே வீழ்தலாற்றிருந்திய முயற்சி
யிலராயினார்க்கு குடியும் மடிந்து குற்றமும் பல்கும், எ-து.

மடிக்கெனத் திரிந்து நின்ற வினையெச்சம் இவையொன்னுக் குறிப்பு
வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னார்க்காறுப. இவை நான்கு
பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—மடி - சோம்பவிலே, மடிந்து - வீழ்தலால்,
மாண்ட உஞ்சு இலவர்க்கு-திருத்தமாகிய முயற்சி யில்லாதார்
க்கு, குடி - குடியும், மடிந்து - கெட்டு, குற்றம் - குற்றங்களும்,
பெருகும் - பல்கும்.

604. Procrastination, forgetfulness, idleness, and sleep these four
things form the ship which is desired by those who are destined to destruction.

ஓ. நெடுநீர் மறவி மடிதுயி னங்குங்
கெடுநீரார் காமக் கல்வ.

(பரி - கா.) எ - து, — மடியும், விரைங்குதலை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இங்கான்கும் இறக்கும் இயல்பிலை யுடையார் விரும்பி யேறும் மரக்கலம், எ - று.

முன்னிற்கற்பாலதாய மடி செய்யுள்ளோக்கி இடைவின்றது. நெடுமை யாகிய காலப்பண்பு அதன்கண் நிகழ்வதாய செயன்மே வின்றது. கால நீட்டத்தையுடைய செயன் முதன்மூன்றும் தாமதகுணத்திற் ரேன்றி உடன் நிகழ்வனவாகவின், மடியோடு ஒருங்கெண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாளுலத்தல். இவை துண்புறு நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி அவர் விரும்பிக் கொண்டவழித் துண்பத்திடை வீழ்த்தவின், நாளு வந்தார்க்கு ஆக்கம் பயப்பதுபோன்று காட்டி அவர் விரும்பி யேறியவழிக் கடலிடை வீழ்க்குந் கலத்தினெயாக்கு மென்னும் உவமைக்குறிப்புக் காம க்கலனென்னுஞ் சொல்லாற் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணமென் றுதாப்பாரு மூளர்.

(தெ - ப - கா.)— மடி - சோம்பலும், நெடுநீர் - (விரைவிற் செய்தற் குரியவைகளை) நீட்டி த்துச் செய்யுங் குணமும், மறவி - மறதியும், துயில் - நித்திகாயும், நான்கும் - ஆகிய இங்கான்கும், கெடுநீரார் - இறக்குமியல்பினையுடையவர், காமக்கலன் - விரும்பி யேறு மரக்கலமாம்.

605. Idleness, procrastination, forgetfulness, and sleep, these four things, form the vessel which is desired by those who are destined to destruction.

கூ. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த ஸரிது.

(பரி - கா.) எ - து, — சிலமுழுதும் ஆண்டாரது செல்வம் தானே வங் தெய்தியவிடத்தும் மடியுடையார் அதனால் மாண்ட பயனை யெய்துத வில்லை. எ - று.

உம்மை எய்தாமை விளக்கினின்றது. மாண்பயன் - பேரின்பம். அச் செல்வம் அழியாமற் காக்கும் முயற்சி யின்மையின் அழியும்,

அழியலே, தம் துன்ப நின்காதென்பதாம். இதற்கு நிலமுழுதும் உடைய வேந்தர் துணியாதல் கூடியவிடத்தும் என்றுலாப்பாரு மூளர்.

(தெ - ப - ளா.) - படிஉடையார் - நிலமுழுமையும் ஆண்ட அரசரது, பற்று-செல்வமானது, அமைந்தக்கண் னும் - (தானே வந்து) சேர்ந்தவிடத்தும், மடிஉடையார் - சோம்பலுடையவர், மாண்பயன் - (அதனால்) பெரும்பயணி, எய்தல்அளிது - அடை வில்லை.

606. It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

எ. இடிபுரிந் தெள்ளஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுனுற்றி வைர்.

ந-5

282 2/2

கூக-ம். அதி. மடியின்மை.

(பி - ளா.) எ-து, -மடியை விரும்புதலான் மாண்ட முயற்சியில் லாதார் தம் கட்டார்முன் கழுத்தலை மிகச்செய்து அதனாற் பயன் கானு மையின் பின் இகழ்க்குசொல்லுஞ் சொல்லிக்கேட்பர், எ-து.

இடியென்னும்
கட்டாரோன்பது பெற்

இரும். அவரிகழ்ச்சி
சொல்லாகுமயே முடிந்

முதனிலைத்தொழிற்பெயரான்,

பிறரிகழ்ச்சி

தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றலின்மையின்,
ன்றார்.

கேட்பரோ

(தெ - ப - ரோ.)—மடிபுரிந்து -

சோம்பலைவிரும்புதலால்,

மாண்ட - சிறந்த, உனுற்றுஇலவர் - முயற்சியில்லாதவர்,
இடிபுரி

ந்து - (தம்கட்டினர்) கண்டித்துப் புத்திசொல்லி,
(அதனுற்பயன்

காணுமையினால்) எள்ளும்சொல் - (பின்)
இகழுஞ்சொல்லீ, கேட்
பர் - கேட்பார்கள்.

607. Those who through idleness, do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

அ. மடிமை குடிமைக்கட்ட டங்கிற்றன் வென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.

(பரி - ரோ.) எ-து,—மடியினது தன்மை குடிமை உடையான் கன்
வே தங்குமாயின், அஃது அவனைத் தன்பகைவர்க்கு அடியனுந்தன்மையை
அடைவித்துவிடும், எ-று.

மடியினதுதன்மை - காரியக்கேடு. குடிமை - குடிசைய்தற்றன்மை.
அஃது அதனையுடைய அரசன்மேற்றாதல், தன்வென்னார்க்கென்றதனான்,
அறிக. அடியனுந்தன்மை - தாழ்ந்துநின்று ஏவல்கேட்டல். இவைான்கு

பாட்டானும் மடிமைக்குற்றங்கள் கூறப்பட்டன.

(தெ - ப - ரோ.)—மடிமை - சோம்பற்றன்மையானது, குடிமைக்கண் - குடிமையுடையஅரசனிடத்தே, தங்கின் - தங்குமா

யின், (அது) தன்றன்னார்க்கு - தன்பகைவர்க்கு,
அடிமை - அடி
யனுந்தன்மையை, புகுத்திவிடும் - அடைவித்துவிடும்.

608. If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

கூ. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மதியாண்மை மாற்றக் கெடும்.

(பரி-ஈ) எ-து,—ஒருவன் தன் மதியாளுந்தன்மையை அவன்குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்,

ஒழிக்கவே,
எ-று.

மதியாளுந்தன்மை - மதியுடைமைக் கேதுவாய்

தாமதகுணம். குடி
யாண்மை யென்பது உம்மைத்தொகை. அவற்றின்கண்
வந்த குற்ற
மென்றது மதியாள்அன்றி முன்னே பிறகாரணங்களான்
நிகழ்ந்தவற்றை.

அவையும் மதியாண்மையை மாற்றி முயற்சியுடையஞாக நீங்குமென்ப
தாம்.

(தெ-ப-ா.)—ஒருவன் மடிதுண்மை - ஒருவன் சோம்பலை ஆளுந்தன்மையை, மாற்ற - ஒழிக்கவே, குடி - (அவனது) குடியுள்ளும், ஆண்மையுள் - ஆண்தன்மையுள்ளும், வந்தகுற்றம் - வந்தகுற்றங்கள், கெடும் - கெட்டுப்போம்.

609. When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

கா. மடியிலா மன்னவ என்பது மடியளந்தான் ரூஅய தெல்லா மொருங்கு.

(பரி - ளா.) எ - து,-தன்னடியளவானே எல்லாவுலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும் மடியிலாத அரசன் முறையான் அன்றி ஒருங்கே யெய்தும், எ-து.

அடியளந்தான்றது வாளா பெயராய் நின்றது. தாவியதென்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் விணையின்கண்ணே முயறவின், இடையீடின்றி யெய்துமென்பதாம். இவையிரண்டுபாட்டானும் மடியி லாதான் எப்தும் பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—மடிலிலா - சோம்பலில்லாத, மன்னவன் - அரசன், அடி - (தன்) அடியினதுஅளவினாலே, அளந்தான்-(எல் லாவுலகங்களையும்) அளந்தகடவுள், தாயதுஎல்லாம் - கடந்த உலகவிரிவு முழுவதையும், ஒருங்கு - ஒருசேர, எப்தும்-அடைவான்.

610. The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by Him who measured (the worlds) with His foot.

அஃதாவது இடைவிடாத மெய்ம்முயற்சியையன்றல். இஃது ஆளும் விளையெனக் காரியத்தாற் கூறப்பட்டது. மடிகெடுத்தாலும் விளை முயற்சியான் அன்றி ஆளப்படாமையின், இது மடியின்மையின்பின் வைக்கப்பட்டது.

க. அருமை யுடைத்தென் நசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

(பி-ஈ.) எ-து,—தம்சிறுமை நோக்கி நாம் இவ்விளை முடித்தலருமையுடைத்தென்றுகருதித் தளராதொழிக்; அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி யுண்டாக்கும், எ-து.

சிறுமைநோக்கியென்பது பெருமை தருமென்றதனாலும், விளைமுடி த்தலென்பது அதிகாரத்தானும், வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர், ஆகவே, அரியளவும் எளிதின் முடியுமென்பதாம்.

282. உதச ஈடு-ம். அதி. ஆளவினையுடைமை.

(தெ-ப-ரா.)—அருமைஉடைத்துள்ளு - (தமது சிறுமை

நோக்கி நாம் இத்தொழிலை முடித்தல்)

அருமையையுடைத்தென்று

விளைத்து, அசாவாமைவேண்டும் -

தளராதிருக்கவேண்டும்; பெரு

மை - (அத்தொழிலை முடித்தற்கு ஏற்ற) பெருமையை, முயற்சி-

முயற்சியானது, தரும் - (தமக்கு) உண்டாக்கும்.

to be done;" labour will give the greatness (of mind) which is necessary
to do it.

2. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் ரீர்ந்தன் ருலகு.

(பி - கா.) எ-து, —வினையாகிய குறையைச்
செய்யாதுவிட்டாரா

உலகம் விட்டது ; அதனாற் செய்யப்படும் வினைக்கண்
தவிர்ந்திருத்தலே
ஒழிக, எ-று.

குறை - இன்றியமையாப்பொருள். அது “பயக்குறை
யில்லைத்தாம்
வாழுங்காளே” என்பதனுமூறிக. இதற்கு வினைசெய்யவேண்டும்
குறையை

நீங்கினாரின் நீங்கிற்றென் ரூகாப்பாருமூளர்.

(தெ-ப-கா.)—உலகு - உலகமானது,
வினைக்குறை-தொழி

லாகியகுறையை, தீர்ந்தாரின்-செய்யாதுவிட்டவரை,
தீர்ந்தன்று-

விட்டது ;

னிடத்தே,

(அதனால்) வினைக்கண் - (செய்யத்தகும்) தொழிலில்
வினைகெடல் - செயலற்றிருக்கையை, ஓம்பல் - ஒழிய
யக்கடவள.

612. Take care not to give up exertion in the midst of a work;

the world will abandon those who abandon their unfinished work.

ஈ. தாளாண்மை யென்னுங் தகைமைக்கட்ட

டங்கிற்றே

வேளாண்மை யென்னுங் செருக்கு.

(பரி - கா.) எ - து, — முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலைபெற்றது எல்லார்க்கும் உபகாரஞ்செய்தலென் னும் மேம்பாடு, எ - று.

பொருள்கைக்கூடுதலான் உபகரித்தற்குரியார் முயற்சியுடையாரென் பார் அவ்வக்குணங்கண்மேல்வைத்தும், அது பிறர்மாட்ட டில்லீயென்பார் தங்கிற்றேயென்றுக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—வேளாண்மை என்னும் செருக்கு - (யாவர் க்கும்) உபகாரஞ்செய்தலென்று மேம்பாடானது, தாளாண்மை என்னும் தகைமைக்கண் - முயற்சியென்னும் உயர்ந்தகுணத்தி னிடத்தே, தங்கிற்று - நிலைபெற்றது.

613. The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

கூ-ம. அதி. ஆள்வினையுடைமை.

உறுடு

285

ச. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.

(பரி - கா.) எ - து, — முயற்சி யில்லாதவன் உபகாரியாங் தன்மை படைகண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன்கையில் வாளை

ஆனால் நன்மைபோல இல்லையாம், எ-து.

ஆளன்பது முதனிலைத்தொழிற்பெயர். பேடி வாளைப் பணிகோடத் கருத்துடையளவினும் அது தன்சுச்சத்தான் முடியாதவாறுபோல முயற் சியில்லாதான் பலர்க்கும் உபகரித்தாற் கருத்துடையனுயினும் அது தன் வறுமையான் முடியாதென்பதாம். வாளாண்மையென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென்றுகாப்பாருமூளர். இதனால் அஃதில்லாதானது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—தாளாண்மைஇல்லாதான் - முயற்சியில் ஸாதவன், வேளாண்மை - உபகாரியாந்தன்மையானது, பேடி - (சேனையைக்கண்டால் அஞ்சம்) பேடியாளவள், கைவாள் ஆண் மைபோல - (அச்சேனையிடத்தே) கையில்வாளை ஆனால் நன்மைபோல, கெடும் - இல்லையாம்.

614. The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

நு. இன்பம் விழையான் விணவிழைவான் நன்கேளிர் துன்பங் துடைத்தான்றுங் தான்.

(பரி - ரா.) எ - து, - தனக்கின்பத்தை விரும்பானாகி விணமுடித்த லீயே விரும்புவான் நன்கேளிராகிய பாரதத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்குங் தானும், எ-து.

இஃது ஏகதேசவுருவகம். ஊன்றுமென்றது அப்பொருட்டாதல் “மத லீயாய் மற்றதன் வீழுன்றி யாங்கு” என்பதனுமூலிகை. சுற்றுத்தார் நட்டாரது வறுமையுந்தீர்த்து அவர்க்கு ஏமஞ்சுசெய்யும் ஆற்றலை யுடையனு மெனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது கார ணத்தை விழைவான் எல்லாப்பயனு மெய்துமென்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தாளென்பது பெற்றால். இதனால் அஃதுடையானது நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இன்பம் விழையான் - (தனக்கு) இன்பத் தெ விரும்பாதவனுகி, வினைவிழையான் - தொழில்முடித்தலையே விரும்புவோன், தன்கேளிர் - தன்சுற்றத்தாரது, துன்பம் - துன பத்தை, துடைத்து - போக்கி, ஊன்றும் - (குடும்பபாரத்தைத்) தாங்குவதாகிய, தூண் - தூணும்.

615. He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

எ. முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
வின்மை புகுத்தி விடும்.

(பரி - ளா.) எ - து, —அரசர்மாட்டுன்தாய முயற்சி அவரது செல் வத்தினை வளர்க்கும்; அஃதில்லாதம் வறுமையை அடைவித்துவிடும், எ-து.

செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றுள் வறியராதல். அதனையடைவிக்கவே, பகைவரான்சுழிவொன்பது கருத்து.

(தெ-ப-ளா.)—முயற்சி-(அரசரிடத்துடையாகிய) முயற்சி யானது, திருவினை - (அவரது) செல்வத்தை, ஆக்கும் - வளர்க்கும்; முயற்று இன்மை-அம்முயற்சியில்லாமையானது, இன்மை-வறுமையை, புகுத்திவிடும் - அடைவித்துவிடும்.

616. Labour will produce wealth; idleness will bring poverty.

எ. மடியுளான் மாமுகடி யென்ப மடியிலான்
ஞானுளர டாம்மாயி ஞன்.

(பரி-ளா.) எ-து, —கரியசேட்டை ஒருவன் மடியின்கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையுமென்று சொல்லுவர் அறிந்தோர், எ-து.

பாவத்தின் கருமை அதன்பயனுய முகடிமே வேற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம் மேல் வைத்துக் கூறி அர். இவை பிரஸ்டி பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—மாமுகடி-கரியமுதேவியானவள், மடி - (இரு வளானது) சோம்பலினிடத்தே, உளாள் - இருப்பாள்; தாம்மாயி ஞன் - சீதேவியானவள், மடிஇலாள் - சோம்பலில்லாதவளானது, தாள் - முயற்சியினிடத்தே, உளாள்-இருப்பாள், என்ப - என்று சொல்லுவர் (அறிவுடையோர்.)

617. They say that the black Mûdévi (the goddess of adversity)

dwells with laziness, and that Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

அ. பொறியின்மையாக்கும் பழியன் றறிவறிக் தாள்விளையின்மை பழி.

(பரி - ஸா.) எ-து, —பயணித் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறியவேண்டுமல்லதற்குமிருந்து விளைசெய்யாமையே பழியா வது, எ-து.

அறியவேண்டுவன வலி முதலாயின. தெய்வம் இயையாவழி ஆள்விளை

யுடைமையாற் பயனில்லையென்பாரா நோக்கி, உலகம் பழவிளைபற்றிப்

பழியாது ஈண்டைக் குற்றமுடைமைபற்றியே பழிப்பதென்றார். அதனால்

விடாது முயல்கவன்பது குறிப்பெச்சம்.

கூர-ம். அதி. ஆள்விளையுடைமை.

2 மீ 287

(தெ - ப - ஸா.)—பொறிஇன்மை -

(பயனைத்தருவதாகிய) விதியில்லாமை, யார்க்கும்-யாவர்க்கும், பழி அன்று-பழியரகாது; அறிவுஅறிந்து - அறியவேண்டுமைவைகளை அறிந்து, ஆள்வினை இன்மை - தொழில்செய்யாமையே, பழி - பழியாகும்.

618. Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

கூ. தெய்வத்தா ஞா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூவி தரும்.

(பரி - ளா.) எ-து, — முயன்ற வினை பால்வகையாற் கருதிய பயனைத் தாராதாயினும் முயற்சி தனக்கிடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூவியளவு தரும், பாழாகாது, எ-று.

தெய்வத்தானுயவழித் தன்னளவின் மிக்க பயனைத் தருமென்பது உம்மையாற் பெற்றார். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வநோக்கியிராது முயல்கவென்பது கருத்து.

(தெ-ப-ளா.)—தெய்வத்தான் - (முயற்சி செய்ததொழில்) விதிவகையால், ஆகாதுள்ளினும் - (கருதியபயனைத்) தாராதாயி னும், முயற்சி - முயற்சியானது, தன்மெய் - தனக்கிடமாகிய உடம்பு, வருத்தக்கூவிதரும் - (வருந்திய) வருத்தத்தின் கூவி யளவுதரும் [பாழாகாது.]

619. Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

கூ. ஊழையு முப்பக்கங் காண்ப ரூலைவின்றித் தாழா துஞ்சு பவர்.

(பரி-ளா.) எ-து, — பயனை விலக்குவதாய ஓழினையும் புறங்காண்பர் அவ்விலக்கிற் கிளையாது வினையைத் தாழ்வற முயல்வார், எ-று.

தாழ்வறதல் - சூழச்சியினும், வலி முதலிய அறிதவினும், செயலினுங் குற்றமறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாகவல்லது

விலக்கலாமயின் பலகான் முயல்வார் பயனெய்துவரொன்பார்,
உப்பக்கங்காண்பொன்றூர். தெய்வத்தான் இடுக்கண்வரினும் முயற்சி
விடற்பாலதன்தென்பது இவை மூன்றுபாட்டானுங் கூறப்பட்டது.
(தெ-ப-ரா.)—ஊழையும் - (பயனைவிலக்குவதாகிய)
விதி யையும், உப்பக்கங்காண்பர்-புறங்காண்பர், உலைவுஇன்றி -
(அவ் விலக்கிற்கு) இளையாமல், தாழாது - குற்றமற,
உஞ்சறபவர்(தொழிலை) முயல்வோர்.

620. They who labour on, without fear and without fainting,
will see even fate (put) behind their back.

ஸ்ரீ, உஅஅ சுந்-ம. அதி. இடுக்கணழியாமை.
சுந்-ம். அதி-இடுக்கணழியாமை.

அஃதாவது விணையின்கண் முயல்வான், தெய்வத்தான்ஆக,
பொரு ஸின்மையான் ஆக, மெய்வருத்தத்தான் ஆகத் தனக்கிடுக்கண்
வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. அதிகார முறையையும் இதனுனே
விளங்கும்.

க. இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.

(பரி-ரா.) எ-து,—ஒருவன் விணயாற் றனக்கிடுக்கண் வருமிடத்து

அதற்கழியாது உண்மைத்து; அவ்விடுக்களை மேன்மேல்டரவல்லது அம் மகிழ்ச்சிபோல்வது பிறிதில்லைஆகலான், எ-று.

வினை இனிதுமுடிந்துழி சிகழற்பாலதாய மகிழ்ச்சியை

அதற்கிடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி மனவெழுச்சியான் அதனைத்தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனும் ஆகவின், அதனை யடுத்துர்வது அஃதொப்பதில் வென்றார்.

(தெ-ப-ா.)—இடுக்கண் -

(ஒருவன்விதியால்தனக்குத்)

துங்பமானது, வருங்கால் - வருமிடத்து, நகுக - (அதற்குச்சலி யாமல்) மனமகிழ்க்கடவன் ; அதனை-அத்துன்பத்தை, அடுத்து- மேலுமேலுமாய், ஊர்வது-நெருக்கவல்லது, அஃதுஒப்பது-அம் மகிழ்ச்சிபோல்வது, இல் - (வேறே) இலது (ஆதலால்).

621. If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

2. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
ஞுள்ளத்தி ஞுள்ளக் கெடும்.

(பி-ஈ.) எ-து,—வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகளைல் ஸாம் அறிவுடையவன் தன்னுள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்தனையானே கெடும், எ-று.

இடும்பையாவது உள்ளத்து ஓர்கோட்பாடேயன்றிப் பிறிதில்லையென் பதாஉம் அது மாறுபடக்கொள்ள சீங்குமென்பதாஉம் அறிதல் வேண்டுத் தின், அறிவுடையானென்றும், அவ்வுபாயத்தென்மை தோன்ற உள்ளத்தி ஞுள்ளவென்றுக் கூறினார். இவை யிரண்பொட்டாலும் ஊழினான் ஆய இடுக்கனால் அழியாமைக்கு உபாயக் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—வெள்ளத்து அனைய - வெள்ளம்போலக் கரையில்லாத, இடும்பை - துன்பமெல்லாம், அறிவுடையான் - அறிவுடையவன், உள்ளத்தின்-உள்ளத்தினுலே, உள்ள-(ஒன்றை) வினைத்தவளவிலே, கெடும் - கெட்டுப்போம்.

622. A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

ஈ. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படா அதவர்.

(பி - ளா.) எ-து,—வினைசெய்யுங்கால் அதற்கிடையே வந்த
துண்பத் திற்கு வருங்தாதவர், அத்துண்பந்தனக்குத் தாங் துண்பம் விளைப்பர்,
எ-று.

வருங்துதல் - இளைத்து விட வினைத்தல். மனத் திட்பம் உடையராய் விட
ா குழுயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும்; படவே, எல்லா
விடும்டையு மிலவா மாக்னிஸ், இடும்பைக் கிடும்பை படுப்ப ரொன்றூர்.
வருகின்ற பாட் டிராண்டினும் இதற்கு இவ்வாறேகொள்க. சொற்பொருட்பின்
வருநிலை.

(தெ-ப-ளா.)—இடும்பைக்கு - (தொழில்
செய்யும்போது அதற்கு உடுவிலே வந்த) துண்பத் திற்கு,
இடும்பை படா தவர் - வருங்தாதவர், இடும்பைக்கு -
அத்துண்பத் திற்கு, இடும்பை-துன் பத்தை, படுப்பர் -
உண்டாக்குவார்.

623. They give sorrow to sorrow, who in sorrow do not
suffer sorrow.

ச. மடுத்தவா யெல்லாம் பகடன்னு னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டெடத்து.

(பி - ளா.) எ-து,—விலங்கிய விடங்களெல்லாவற்றினுஞ்
சகடமீர்க்கும் பகடுபோல வினையையெடுத்துக்கொண்டு உய்க்கவல்லானை
வங்குற்ற இடுக்கன் தானே இடர்ப்படுத்தை யுடைத்து, எ-று.

மடுத்தவாபெல்லா மென்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு
அள ற்று நிலமுதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவுங் கொள்க. டகடு

மருங் கொற்றியும் மூக்கன்றியும் தாடவழந்தும் அரிதினுய்க்குமாறுபோலத் தன்மே ய்வருத்த நோக்காது முயன் ருய்ப்பாண்பார், பகடன்னு வென்றார்.

(தெ-ப-ா.)—மடுத்தவாய் எல்லாம் -

தடைப்பட்டவிடங் கனிலெல்லாம், பகடுஅன்னுன்-(பண்டி.யை இழுத்துச்செல்லுங்) கடாப்போலத் தொழிலை மேற்கொண்டு செலுத்தவல்லவனை, உற்ற - அடைந்த, இடுக்கண் - துன்பமானது, இடர்ப்பாடு - தா னே துன்பப்படுதலை, உடைத்து - உடையதாம்.

624. Troubles will vanish [i.e., will be troubled] before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

ஞ. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்.

(பரி-ா.) எ-து,—இடை விடாது மேங்மேல் வர்தனவாயினும், தன்னு ஸ்ளக் கோட்பாடு விடாதான் உற்ற விடுக்கண்டாம் இடுக்கணிலே பட்டுப்போம், எ-று.

ஒன்றே பலகால் வருதலும் வேறுபட்டன விராம்வருதலு மட்க, அடுக்கிவரினுமென்றார். அழிவென்றும் காரணப்பெயர் காரியத்தின்மே விள்ளது. இவை மூன்றுபாட்டானும் தெய்வத்தானுயதற் கழியாகம கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—அடுக்கிவரினும் - இடைவிடாது மேலு மேலும் வங்தனவாயினும், அழிவுஇலான் - (தன்னுள்ளக் கோட்பாடு) விடாதவனை, உற்ற - அடைந்த, இடுக்கண்-துன்பமானது, இடுக்கண்படும் - (தான்) துன்பத்திலேபடும்.

625. The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose.)

கூ.

அந்தேமென்

நல்லற் படுபவோ

பெற்றேமென்

க்ரேம்புத

க்ரேம்பு

தவர்.

(பரி-ரா.)

எ-து,—வறுமைக்காலத்து

யாம்

வறிய

மாயினேமென்று மன

த்தாற் ருயரும்ப்பரோ, செல்வக்காலத்து இது பெற்றேமென்று இவறுதலீ

யறியாதார்,

எ-று.

பெற்றவழி இவருமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாதாகவின், அல் ஸ்த்ராஷல்லை யாயிற்று. இதனால் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமை யும் அதற்குபாயமுங் கூறப்பட்டன.

(தெ - ப - கா.)—பெற்றேம் என்று - (செல்வக்காலத்து) இது பெற்றேமென்று, ஓம்புதல் - உலோபஞ்செய்தலை, தேர்ரூ தவர் - அறியாதவர், அற்றேம் என்று - (வறுமைகாலத்து) வறி யேமாயினேமென்று, அல்லல் படுபவோ - மனத்தினுலே துன் பப்படுவாரோ.

626. Will those men ever cry out in sorrow, “ we are destitute,” who, (in their prosperity,) give not way to (undue desire) to keep their wealth.

எ. இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறுக் கொள்ளாதா மேல்.

(பரி-கா.) எ-து,—நாற்கதியினும் உள்ள உடம்புள்ள இடும்பையன்னும் வாருங்கு இலக்கென்று தெளிந்து, தம்மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார், எ-து.

ஏகதேசவருவகம். உடம்பு—சாதிப்பெயர். கலக்கமென்னுங் காரியப்பெயர் காரணத்தின்மே வின்றது. கையாறென்பது ஒருசொல், இதற்கு ஒழுக்கநெறி யென்று கொப்பாருமோர். இயல்பாகக் கொள்வதொன்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-கா.)—மேல் - அறிவுடையார், உடம்பு - தேகமா னது, இடும்பை - துன்பமாகிய வாருங்கு, இலக்கம் என்று-குறி

கூட-ம். அதி. இடுக்கணமியாமை.

உகை 291 யிடமென்று தெளிந்து, கலக்கத்தை-தம்மேல்வந்த

துன்பத்தை, கையாறு ஆ - துன்பமாக, கொள்ளாதாம் -
கொள்ளார்.

627. The great will not regard trouble as trouble, knowing
that the body is but the butt of trouble.

அ. இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத விலன்.

(பரி - கா.) எ-து,-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை
விரும்பாதே விளையால் இடும்பை எய்துதல் இயல்பென்று
தெளிந்திருப்பான், தன்முயற்சியாற் றுன்பமுறை, எ-து.

இன்பத்தை விழையினும், இடும்பையை யியல்பென்னாது
காக்கக்கருதினும், துன்பம் விளைதவின், இவ்விரண்டுஞ் செய்யாதானைத்
துன்பமுறுதல் இல்லைன் கூர்.

(தெ - ப - கா.)—இன்பம் - (தன்னுடுடம்பிற்கு)
இன்பமா னவைகளை, விழையான் - விரும்பானுகி, இடும்பை -
(விளையால்) துன்பமடைதல், இயல்புனன்பான் -
இயல்பென்று தெளிந்திருப்பான், துன்பம் உறுதல் இலன் -
(தன் முயற்சியால்) துன்பமடையான்.

628. That man never experiences sorrow, who does not seek
for pleasure, and who considers distress to be natural (to man).

க. இன்பத்து வின்பம் விழையாதான் றுன்பத்துட
உன்ப முறுத விலன்.

(பரி-கா.) எ-து,-விளையாற் றனக்கின்பம் வந்துழி அதனை
யனுபவியா நின்றே மனத்தான் விரும்பாதான், துன்பம் வந்துழியும் அதனை
யனுபவியாகின் றே மனத்தான் வருந்தான், எ-து.

துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும்
இரு தன்மையா கக்கோடவின், பயன்களு மிலவாயின.

(தெ-ப-ா.)—இன்பத்துள் - (வினையினாலே) இன்பம் வங் தவிடத்து, இன்பம் - அவ்வின்பத்தை, விழையாதான் - (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) விரும்பாதவன், துன்பத்துள்துன்பம் வங் தவிடத்தும், துன்பம் - அத்துன்பத்தை, உறுதல் இலன் - (அனுபவித்துக்கொண்டே மனத்தால்) அடையான்.

629. He does not suffer sorrow in sorrow, who does not look for pleasure in pleasure.

க.०. இன்னுமையின்ப மெனக்கெளி னகுந்தன் னென்னார் விழையுஞ் சிறப்பு.

292. உசூ

க.ச-ம். அதி. அமைச்சு.

(பி-ா.) எ-து,-ஒருவன் வினைசெய்யு மிடத்து முயற்சியான் வருக் துன்பந்தன்னையே தனக்கிண்டமாகக் கற்பித்துக்கொள்வனுமின், அதனாற் றன் பகைவர் சன்னு மதித்தற் கேதுவாய உயர்ச்சி யுண்டாம், எ-து.

துன்பந்தாழும் உயிர்க்கியல்பன்றிக் கணிகமாய் மனத்திடை

நிகழ்வதோர்

கோட்டாகலின், அதனை மாறுபடக்கொள்ளவே, அதற்கழி வின்றி மனமகிழ்ச் சியுடையனும் அநாலும் ரூடங்கிய வினை முடித்தேவிடு மாற்றலுடையனு மென்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தா ஞயதற்கு அழியா மையும் அதற்குபாயமுங் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—ஒருவன் தொழில்செய்யுமிடத்து, இன்னுமை—(முயற்சியால் வருந்) துன்பத்தையே, இன்பம் எனக்கொளின்—(தனக்கு) இன்பமாக நினைத்துக்கொள்ளுவானுயின், அதனால், தன் ஒன்றார்—தன்பகைவர், விழையும்—நன்குமதித்தற்கு ஏது வாகிய, சிறப்பு—உயர்ச்சியானது, ஆகும்—உண்டாகும்.

630. The elevation, which even his enemies will esteem,
will be

gained by him, who regards pain as pleasure.

அரசியல் முற்றிற்று.

அங்கவியல்.

இவை முறையானே அரசியல் கடாத்துதற்கண் ஒன்றற்கொன்று துனையா ய அங்கங்கள் ஆபன்தியல்பு முப்பத்திரங்டதிகாரத்தாற் கூறுவானெடுத்துக்

கொண்டு, அவையாற்றுள்ளும் காவற் சாகாடு கைத்தற்கண் அவ்வரசற் கிளை

யாய அமைச்சன தியல்பு டத்ததிகாரத்தாற் கூறுவான் ரூடங்கி, முதற்கண்

அமைச்சக் கூறுகின்றார்.

கூர்ம். அதி—அமைச்சு.

அஃதாவது அமைச்சனது தன்மை : என்றது அவன்றன்

குணங்களையுர்

செயல்களையும்.

க. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்ய

மருவினையு மாண்ட தமைச்சு.

(பி - ளா.) எ து,- வினைசெய்யுங்கால் அதற்கு வேண்டுங்கருவிகளும்,

அதற்கேற்ற காலமும், அது செய்யுமாறும், அவ்வாற்றிற் செய்யப்படும் அவ்

வரியவினைதானும் வாய்ப்ப எண்ணவல்லவனே அமைச்சனுவான், எ-று.

கருவிகள்:—தானையும், பொருளும்; காலம்:—அது தொடங்குக்காலம்;

செய்கையெனவே:—அது தொடங்குமுபாயமும், இடையூறுங்கிழுடிவோக்

குமாறும் அடங்கின. சிறிய முயற்சியாற் பெரிய பயன் ரகுவதென்பார், அரு

வினையென்றார். இவை யைந்தனையும் வட்றாலார் மந்திரத்திற் கங்கமென்ப.

(தெ-ப-ளா.)—தொழில்செய்யும்போது,

கருவியும் - (அத

ற்குவேண்டுஞ்) சாதனங்களும், காலமும் -
(அதற்கேற்ற) கால

மும், செய்கையும் - (அது) செய்யும் விதமும், செய்யும் அரு வினையும் - (அவ்விதத்திலே செய்யப்படும்)
அரியதொழில்களும், மாண்டது - பொருந்த என்ன வல்லவனே, அமைச்சு-மங்கியாவான்.

631. The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself.)

2. வங்கன் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.

(ப - ளா.) எ-து-, வினை செய்தற்கன் அசைவின்மையும், சுடிகளைக் காத்தலும், நீதிரால்களைக் கற்றுச் செய்வன தவிர்வன வறிதலும், முயற்சியும் மேற்சொல்லிய அவ் வகுக்க கொந்துடனே திருந்தவுடையானே அமைச்சனுவான், எ-று.

என்னென்று நீண்டது. அவ்வைக் கொட்ட வருவிக்க.

இர்கான்களையும் மேற்கூறியவற்றேறு தொகுத்துக் கூறியது, அவையுமிவற்றேறு கூடியே மாட் சிமப்படவேஷமிதலானும், அவற்றிற்கு ஐங்கென்னுங்கொகை பெறுதற்கும். இனி இதோ ஈண்டென்னிபவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தலென்பத் தொகை குடிப்பிறப்பும் அதனையொழுக்கத்தாற் காத்தலுமெனப் பகுப்பாரும், கற்றறிதலென்பதைக் கற்றலும் அறிதலுமெனப் பகுப்பாருமோர். அவர் உட என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும், குடியேன்பதனை ஆகுடெயராக்கியும் இடர்ப்படிபே.

(தெ-ப-ளா.)—வங்கன் - (தொழில்செய்யுமிடத்து) அசைவில்லாமையும், குடிகாத்தல் - குடிகளைக் காத்தலும், கற்று அறி தல் - (நீதிரால்களைக்) கற்று (விதிவிலக்குகளை) அறிதலும், ஆள் விளை-முயற்சியும், ஐங்கூடன் - (முன்சொல்லப்பட்ட) அங்கங்க ணைந்துடனே, மாண்டது - திருந்தவுடையவனே, அமைச்சமங்

திரியாவான்.

632. The minister is one who in addition to the aforesaid five

things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.

ஈ. பிரித்தலும் பேணிக் கொள்ளும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.

(ப - ஈ.) எ-து,—வினை வந்தழிப் பகவர்க்குத் துணியாயினா அவ

ரிற் பிரிக்கவேண்டிற் பிரித்தலும், தம்பாலாரை அவர் பிரியாமற் கொடை இன்

சொற்களாற் பேணிக்கொள்ளுதலும், முன்னே தம்மினுச் தம்பாலாரினும் பரி

ந்தானீஸ்டுப் பொருத்தவேண்டிற் பொருத்தலும் வல்லவனே அமைச்சனுவா ண், எ-று.

இவற்றுள் அட்பொழுதை நிலைக்கேற்ற செயலறிதலும், அதீன் அவர்நி

யாமல் ஏற்றவொயத்தாற் கடைப்பிடிந்தலும் அரியவாதஞேஷ்டி, வல்லதென்

ஞர். வடநலர் இவற்றுட் பொருத்தலைச் சுக்கியென்றும், பிரித்தலை விக்கிரகமென்றும் கூறப்.

(தெ-ப-ா.)—போர்வங்தவிடத்து, பிரித்தலும் - (பகைவர்க்குத் துணியாயினவரை அவ்வாயிட்டுப் பிரிக்கவேண்டினால்) பிரித்தலும், பேணிக்கொள்ளும் - (தம்மிடத்தோரை இடையிரயாமற் கொடையினாலும் இன்சொல்லினாலும்) காத்துக்கொள்ளுதலும், பிரிந்தார் - (தம்மையிட்டும் தமரையிட்டும்) பிரிந்தவரை, பொருத்தலும்—, வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

633. The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).

ச. தெரிதலுக் தேர்க்கு செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.

(ப-ா.) எ-து,—ஒரு காரியச்செய்கை பலவாற்றுற் கேள்றின் அவற்றுள் ஆவ தாராய்ந் தறிதலும், அது செய்யுங்கால் வாய்க்குங் திறனாடிச் செய்தலும், சில்லாப் பிரித்தல் பொருத்தல் செயற்கண் அவர்க்கு இதுவே செயற்பாலதென்ற துணிவு பிறக்கும்வகை சொல்லுதலும் வல்லவனே அமைச்சனுவான், எ-று.

தெரிதல் செயன்மேதாயிற்று, வருகின்றது அதுவாகவின்.

(தெ-ப-ா.)—(ஒருகாரியச்செய்கை பலவிதமாகத் தோன்றினால்) தெரிதலும் - (அவற்றுள் ஆவதை) ஆராய்ந்தறிதலும், தேர்க்கு செயலும் - (அதுசெய்யும்போது பலிக்கும்விதம்) காட்டிச்செய்தலும், (சில்லாப் பிரித்தல் பொருத்தல் செய்தவிலே) ஒருதலையாச் சொல்லலும் - (அவர்க்கு இதுவே நம்பத்தக்கதென்று) துணிவுபிறக்கும் வகைசொல்லலும், வல்லது - வல்லவனே, அமைச்சு - மந்திரியாவான்.

634. The minister is one who is able to comprehend (the whole na-

ture of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).

ஞ. அறனறிந்தான் சொல்லானென்று நூன்றுங் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

(பரி-தா.) எ-து,-அரசனும் செய்யப்படும் அறங்கனையறிந்து நன்கே ந்த கல்வியா விறைந் தமைந்த சொல்லில் யுடையனும் எக்காலத்தும் வினை செய்யுக்கிறங்களை யறிந்தான் அவற்குச் சூழ்ச்சித் துணையாம், எ-று. தன்னரசன் ஈருங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடைநிகராய கால ந்துமென்பார், எஞ்ஞான் துமென்றார். சொல்லானென்பதனை ஒழு வருபின்பொருட்டாய ஆனாருபாக்கி யுணைப்பாருமூனர். இவை வயங்குபாட்டானும் அமைச் சரது குணத்தன்மை கூறப்பட்டது.

கூச-ம். அதி. அமைப்சு.

உகநி 27

(தெ-ப-தா.)—அறன் - (அரசனுலேசெய்யப்படும்)

அறங்

களை, அறிந்து - தெரிந்து, ஆன்றுஅமைந்த - (நனக்கு வியாலே) நிறைந்தமைந்த, சொல்லான் - சொல்லில்

ஏற்ற கல்

யுடையவ

ஞகி, எஞ்ஞான்றும் - ஏங்நாளிலும், திறன் -

தொழில்செய்யுங்

திறங்களை, அறிந்தான் - அறிந்தவன், தேர்ச்சி -

ஆலோசனை

க்கு, துணை - துணையாவான்.

635. He is the best helper (of the king) who understanding

the
(duties) of the latter, is, by his special learning, able to tender the
fullest
advice, and at all times conversant with the best method (of
performing
actions.)

க. மதிநுட்ப நூலோடுடையார்க் கதிநுட்பம்
யாவுள் முன்னிற் பலை.

(பரி - பா.) எ-து,—இயற்கையாகிய நுக்னூறிலைக்
செயற்கையாகிய நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு
மிக்கநுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவையுள்? எ-து.

மதி நுட்பமென்பது பின்மொழிலிலையல். அது தெய்வங்தர
வேண்டுதலின் முற்கூற்பட்டது. நூலென்பதாகும் மதிநுட்பமென்பதாகும்
ஆகுபெயர். அதி யென்பது வடசொல்லுள் மிகுதிப்பொருள்தோ
ரிடைச்சொல்; அது திரிந்து நுட்பமென்பதனேடு தொக்கது. முன்னிற்றல்
மாற்றுர்சூழ்ச்சியாயின தஞ்சூழ் ச்சியால் அழியாது நிற்றல். இனி
அதினுட்பமென்று பாடமோதி, அதனினுட்பம் யாவென்றுஙாப்பாருமூர்;
அவர் சூழ்ச்சிக்கினமாய் முன்சுட்டப்படுவ தொன்றில்லாமையும்,
சுட்டுப்பெயர் ஐந்தாமுருபேற்றவழி அவ்வாறு நில்லா மையு மறிந்திலர்.
பகைவர் சூழ்வனவற்றைத் தாமறிந்து அழித்து அவரறிந்த பியாதன
தாஞ்சூழ்வொன்பது கருத்து. இதனால் அவரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா-ரா.)—மதிநுட்பம் - (இயற்கையாகிய)
புத்திநுட்பத்தை, நூலோடு - (செயற்கையாகிய) நூலறிவோடு,
உடையார்க்கு - உடையமங்கிரிகளுக்கு, அதிநுட்பம் -
அதிகநுட்பத்தையுடைய ஆலோசனைகளாய், முன்னிற்பலை -
எதிர்நிற்பலை, யா உள்-எவை யுள்.

636. What (contrivances) are there so acute as to resist
those who possess natural acuteness in addition to learning.

ஏ. செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.

(பரி - கா.) எ-து,-நூளெறியான் வினைசெய்யுங் திறங்களை யறிந்தவிட த்தும், அப்பொழுது நடக்கின்ற உலகவியற்கையையறிந்து அதனேடு பொருஞ் தச் செய்க, எ-று.

கடைத்துமென்புழி து—பகுதிப்பொருள் விகுதி. நூளெறியேயாறினும் உலகநெறியோடு பொருஞ்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்குமென இயற் கையறிவாற் பயன் கூறியவாறு.

296, உகாக்

கா. ம. அதி. அமைச்ச.

(தெ-ப-கா.)—செயற்கை - நால்வழியினால் தொழில்செய்யும் திறத்தை, அறிந்தக்கடைத்தும் - அறிந்தவிடத்தும், உலகத்து - உலகத்திலே, இயற்கை-அப்போது நடக்கின்ற இயற்கையை, அறிக்கு - தெரிக்கு, செயல் - (அதனேடு பொருஞ்தச்)செய்யக்கடவள்.

637. Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.

அ. அறிகொன் நறியா னெனினு முறுதி
புழையிருஞ்தான் கூறல் கடன்.

(பரி-கா.) எ-து,—அறிக்கு சொல்லியாரது அறிவையுமித்து, அரசன் தானு மறியாணியாயினும், அக்குற்றம் கோட்கி யொழியாது அவனுக்கு உறுதியாயினாறுதல் அமைச்சனுக்கு முறைமை, எ-று.

அறிவையுப்பு முதலிலூத்தொழிற்பெயர். கோறல்-தான் கொள்ளாமைமே நும் இகழ்ந்து கூறுதல். உழையிருஞ்தாணைப் பெயர் கொடித்தார், அமாத்திய ரொன்னும் வடமொழிப்பெயர்க்கும் பொருங்மை அதுவாகலின். உறுதிக்கு க்கால் அவன் திறுதியைப்பதற் குற்றத்தை உலகங் தன்மேவேற்றுமென்பார், கூறல்

கடன்னர். இவை மிரண்டுபாட்டானும் அவர்கெயல் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அறிகொன்று - (அறிந்து சொல்லினவரது) அறிவையும் அழித்து, அறியான் எனினும் - (தானும்) அறியானே யாயினும், (அக்குற்றங்கோக்கிக் கைவிடாமல்) உறுதி - (அரசனுக்கு) உறுதியானவைகளை, கூறல் - சொல்லுதல், உழையிருந்தான் - மங்கிரியினது, கடன் - முறையாகும்.

638. Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.

க. பழுதெண்ணு மங்கிரியிற் பக்கத்துட் தெவ்வோ
ரொழுபது கோடி யுறும்.

(பரி-ா.) எ-து,-பக்கத் திருந்து பிழைப்ப வெண்ணும் அமைச்ச ஞாருவனில் அரசனுக்கு எதிர்நிற்பார் ஓரொழுபதுகோடி பகைவ ரூஹவர், எ-து.

எழுபதுகோடி யென்றது மிகப்பலவாய வெண்ணிற் கொன்று காட்டிய வாறு. வெளிப்படசிற்றலான் அவர் காக்கப்படுவீர், இவன் உட்பகையாய் நிற்றலாற் காக்கப்படானென்பதுபற்றி, இவ்வாறு கூறினார். எழுபதுகோடிமடங்கு நல்லவொன்றும்பொரும், எழுபதுகூறு தலையியன்று பாடமோதுவாருமார்.

(தெ - ப - ா.)—பக்கத்துள் - பக்கத்திலிருந்து, பழுது எண்ணும் - தீங்குசெய்யவெண்ணும், மங்கிரியின் - மங்கிரி யெர

ஞவனில், தெவ் - (அரனுக்கு) எதிர்நிற்பவர், ஓர் எழுபதுகோடி - ஓரொழுபதுகோடி பகைவர், உறும் - உறுவர்.

639. Far better are seventy crores of enemies (for a king) than a

minister at his side who intends (his) ruin.

297.

க. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.

(பரி - கா.) எ-து,-செய்யப்படும் விளைகளை முன்
அடைவுபடவெண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே
செய்யா நிற்பர், முடித்தற்கே ற்ற கூறுபா டில்லாதார், எ-து.

அக்கூறுபாடாவன வந்த வந்த விடையூறுகட்டு ஏற்ற வேற்ற
பரிகாரமறி ந்து செய்தலும், தாங் தின்னியராதலுமாம். பிழையாம
லெண்ண வல்லாய் வைத்தும் செய்து முடிக்கமா ட்டாரு முளோன்பதாம்.
இவையிரண் போட்டா னும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றக்
கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—செய்யப்படுங் தொழில்களை,
திறப்பாடு(முடித்தற்கேற்ற) கூறுபாடு, இலாதவர் -
இல்லாதவர், முறை ப்படச் சூழ்ந்தும் - (முன்) அடைவுபட
ஆலோசித்திருந்தும், முடிவு இலவேசெய்வர் -
(செய்யும்பொழுது அவை) முடிவில் ஸனவாகவே செய்யா
நிற்பர்.

640. Those ministers who are destitute of (executive) ability
will fail to carry out their projects, although they may have contrived
aright.

அஃதாவது தான் கருதிப் பின் முடியுமாற்றால் அமைச்சியன்டத்தற்கே தவாய் சொற்களைச் சொல்ல வல்லன்றுதல். மேல் ஒருதலையாக் சொல்லதும் வல் வதன்றதனியே சிறப்புப்பற்றி விரித்துக்கிண்றமையின், இஃதமைச்சின்பின் வைக்கப்பட்டது.

க. நான் மென்னு நலனுடைமை யங்கலம் யாங்கலத் துள்ளதூ உ மன்று

(பி - ளா.) எ-து, அமைச்சர்க்கு இன்றி யமையாக் குணமாவது சான் ரேரான் நாகலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினையுடையராதல்; அங்கலம் பிறர்க்கும் பிறகல மெல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்க தாக வான், எ-து.

நாவாலுள்தாய் நலமென விரியும். இங்கலம் உல கத்தைத் தம்வயத்ததாக் கும் அமைச்சர்க்கு வேறுகவேஞ்டுமென்னும் ஸ்திரால் வழக்குப்பற்றி எங்கலமென்னு ரலனென்றும், பிறர்க்கும் இதுபோற் சிறந்தது பிறிதின்மையான் அங்கலம் யாங்கலத் துள்ளதூ யன்றென்றுங் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழிலில்லாதார்க்கும் இஃதின்றியமையாதாய்பின் அத்தொழிலார்க்குக் கூற வேண்டுமோ வென்பது கருத்து.

(தெ-ப-ளா.)—மஃதிரிக்ட்கு அவசியம் வேண்டிய குணமா வது, நாங்கலம் என்னும் - நாவினுளுள்தாய் நலமென்று சிறப்பித்துச் சொல்லப்படும், நலன் உடைமை நலமுடையராதல்; அங்

298. உகை குரு-ம். அதி. சொல்வன்றை. நலம்-அங்கலமை (பிறர்க்கும்), யாங்கலத்து-பிறகலக்களி வெல்லா ம், உள்ளதும் அன்று - அடங்குவதுமன்று, (மிக்கது ஆதலால்.)

641. The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

உ. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்வின்கட் சோர்வு.

(பரி - ரா.) எ-து, — தம் மரசற்கும் அங்கங்கட்கும் ஆக்க வழிவுகள் தஞ்

சொல்லான் வருமாகலான், அப்பெற்றித்தாய சொல்லின்கட் சோர்தலை அமைச்

சர் தங்கணிகழாமற் போற்றிக் காக்க, எ-து.

ஆக்கத்திற்கேதுவாய நற்சொல்லியும் கேட்டிற்கேதுவாய தீச்சொல்லியும்

சொல்லாத லொப்புமைபற்றி அதனுலென்றார். செய்யுளாசலீன், சட்டுப்பெயர்

முன்வங்தது. பிறர் சோர்வுபோலாது உயிர்கட்செல்லாம் ஒருங்குவருதலால்,

காத்தோம்பலென்றார். இவையிரண்டுபாட்டானும் இஃது இவர்க் கிண்றியமையா

தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—ஆக்கமும் -

(தம்மரசனுக்கும் அங்கங்களுக்

கும) பெருக்கமும், கேடும் - அழிவும், அதனால் - அச்சோர்வி

ஞலே, வருதலால் - வருமாதலால், சொல்லின்கண் - (மந்திரி

கள்) சொல்லினிடத்து, சோர்வு - சோர்தலை, காத்து ஓம்பல்-

(தம்மிடத் துண்டாகாமல்) காக்கக்கடவர்.

642. Since (both) wealth and evil result from (their) speech,
ministres should most carefully guard themselves against
faultiness
therein.

ந. கேட்டார்ப் பினிக்குங் தகையவாய்க்
கேளாரும்

வேட்ப மொழிவதாஞ் சொல்.

(பரி-ஈ.) எ - து,-நட்பாயேற்றுக்கொண்டானாப் பின் வேறுபடாமற்

பினிக்குங் குணங்களை அவாவி மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும்

பின் அப்பகைமொயாழிக்கு நட்பினை விரும்பும் வண்ணஞ்சு சொல்லப்படுவதே

அமைச்சர்க்குச் சொல்லாவது, எ-து.

அக்குணங்களாவன வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல்,

விழுப்பயன்றருத லென்றிவை முதலாயின. அவற்றையவாழுதலாவது சொல்லு

வான் சூரித்தனவேயன்றி வேறு துண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மே

லும் நோக்குடைத்தாதல். அவாயென்னஞ்சு செய்தெனச்சம் மொழிவதென்

இன்செயப்பாட்டுவீனை கொண்டது. இனிக் கேட்டார் கேளாரென்பதற்கு நூல்

கேட்டார் கேளாதாரெனவும், வினவியார் வினவாதாரொனவு முனைப்பாருமூர்.

தகையவாயென்பதற்கு எல்லாருங் தகுதியையுடையவாயென்றாத்தார்; அவர் அப்பன்மை மொழிவதென்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இத ஞஞ் சொல்லின திலக்கணங்கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—கேட்டார் - (நட்பாய்) ஏற்றுக்கொண்டவா, பினிக்கும் - (பின்வேறுபடாமல்) கட்டும், தகை - குணங்

சுடு-ம். அதி. சொல்வங்மை.

உக்கூ

களை, அவாய் - அவாவி, கேளாரும் - (மற்றப்பகையாய்)
ஏற்றுக்
கொள்ளாதவரும், வேட்ப - (இன் அப்பகைமை ஒழிந்து
நட
பினை) விரும்பும்வண்ணம், மொழிவது - சொல்லப்படுவதே,
ல் - சொல்லாம்.

சொ

643. The (minister's) speech is that which seeks (to express)
ele-
ments as bind his friends (to himself) and is so delivered as to
make
even his enemies desire (his friendship).

ச. திறனறிந்து சொல்லுக சொல்லீல யறஞும்
பொருஞ மதனினாஉங் கில்.

(பி.ஈ.) எ-து,-அப்பெற்றித்தாய சொல்லீல அமைச்சர்
தம்முடையவங் கேட்பாருட்டயவுமாய திறங்களையறிந்து சொல்லுக,
அங்களங்கு சொல்லுதற்கு மேற்பட்ட அறஞும் பொருஞமில்லை யாகலான்,
எ-று.

அத்திறங்களாவன குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், சௌல்வம், உருவம்,
பரு வ மென்பனவற்றுன் வருங் தகுதிவேறுபாடுகள். அவற்றையறிந்து
சொல்லுதலா வது அவற்றுற் றமக்கும் அவர்க்கு முளவாய ஏற்றத்தாழ்வுகளை
யறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோ
டொட்டவொழுகலையும் இனிமையை யும் பயத்தவின் அறஞுமிற்று,
தங்காரியமுடித்தலிற் பொருளாயிற்று. அறஞும் பொருஞமெனக்
காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.

(தெ-ப-ா.)—சொல்லை - (மந்திரிகள் அப்படிப்பட்ட) சொல்லை, திறன் - (தம்முடையவும் கேட்பாருடையவும் ஆன) திறங்களை, அறிந்து - தெரிந்து, சொல்லுக - சொல்லக்கடவர்; அதனின் ஊங்கு - அப்படி சொல்லுதற்கு மேற்பட்ட, அறனும் பொருளும் - தருமமும் பொருளும், இல் - இல்லை, (ஆதலால்.)

644. Understand the qualities (of your hearers) and (then make your speech ; for, superior to it, there is neither virtue nor wealth.

ஞ. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ ஸ்சொல்லை வெல்லுஞ்சொ வின்மை யறிந்து.

(பரி-ா.) எ-து,—தாஞ்சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர்சொல் லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமையறிந்து பின் அச்சொல்லைச் சொல் லுக, எ-று.

பிறிதோர்சொல்-மாற்றுரது மறுதலைச்சொல்.

வெல்லுதல்-குணங்களான் மிகுதல். அதுவே வெல்லச் சொல்லுக வென்பதாம். இனிப் பிறிதோர்சொல் வெல்லுஞ்சொல்லைங்க் செவ்வென்றஞ்சுக்கி, ஒத்த சொல்லும் மிக்கசொல்லு மூலவாகாமற் சொல்லுகவென் றுகாப்பாருமூர். இது சொற்பொருட்பின் வருகிலை.

(தெ - ப - ா.)—சொல்லை - (தாம்சொல்லக்கருதிய) சொல்லை, வெல்லுஞ்சொல் - வெல்லவல்ல சொல்லாகிய, பிறிதோர் 300. ரூப கூடு-ம். அதி. சொல்வன்மை.

சொல் - வேறொருசொல், இன்மை - இல்லாமையை, அறிந்து-

தெரிந்து, அச்சொல்லை - அந்தச்சொல்லை, சொல்லுக - சொல் லக்கடவர்.

645. Deliver your speech, after assuring yourself that no counter

கூ. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்

மாட்சியின் மாசற்றூர் கோள்.

(பரி-ஸா.) எ-து, -பிறர்க்குத் தாஞ்சொல்லுங்கால் அவர் பின்னுங்கேட்.

தலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின்பய

இனக் கொண்டொழிதல் அமைச்சியலுட் குற்றமற்றூரது துணிபு, எ-று.

பிறர்சொற்களுட் குற்றமூன்வாயினும் அவை நோக்கி யிகழாவான்பதாம்.

வல்லாகாயிகழ்தல் வல்லுகர்க்குத் தகுதியன்மையின், இதுவு முடன்கூறினார்.

இவை மூன்றுபாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ஸா.)—வேட்பத்தாம் சொல்லி -
(பிறர்பின்னுங்கே

(ட்டலை) விரும்பும்படி தாஞ்சொல்லி, பிறர்சொல் - பிறர் (தமக்குச் சொல்லுஞ்) சொல்லினது, பயன்கோடல் - பயனைக்கொண்

டீகிடுதல், மாட்சியில் - (மங்கிரி) இலக்கணத்தில், மாசுஅற்றூர் -

குற்றமற்றவரது, கோள் - துணிவு.

646. It is the opinion of those who are free from defects in diplomacy
that the minister should speak so as to make his hearers desire
(to

hear more,) and grasp the meaning of what he hears himself.

எ. சொல்லவல்லன் சோர்வில னஞ்சா ளவனை

யிகல்வெல்லல் யார்க்கு மரிது.

(பி-ஈ.) எ-து,-தானென்னிய காரியங்களைப் பிறர்க்கேற்பச் சொல்

துதல் வல்லனும் அவை மிகப் பலவாயவழி ஒன்றினுஞ் சோர்விலனும் அவைக்

கஞ்சானுமினுன் யாவன் அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கு

மரிது, எ-று.

ஏற்பக்கொல்லுதல் அவர்க்கு அவை காரியமல்லவாயினும் ஆமென்த்துணி

யும்வகை சொல்லுதல். சோர்வு - சொல்லவேண்டுவதனை மறப்பாலேழிதல்.

இம்முன்றுகணமு முடையானே மாற்றுராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து

வெல்வாரில்லை யென்பதாம்.

(தெ-ப-ஈ.)—சொல்லவல்லன் - (தான்எண்ணிய காரியங்

களைப் பிறர்க்கேற்க) சொல்லுதல் வல்லவனுகி, சோர்விலன்-(அ

வைமிகவும் பலவானவிடத்து ஒன்றிலுஞ்) சோர்வில்லாதவனுகி,

அஞ்சான் அவனை - (சபைக்கு) அஞ்சாதவன் (யாவன்) அவனை,

இகல் - மாறுபாட்டிலே, வெல்லல் - வெல்லுதல், யார்க்கும் -

யாவர்க்கும், அரிது-அரியது.

647. It is impossible for any one to conquer him by intrigue who possesses power of speech, and is neither faulty nor timid.

அ. விளைங்கு தொழில்கேட்கு ஞால நிரங்கினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(பரி - கா.) எ-து,-சொல்லப்படுக் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப்பெறின், உலகம் அவற்றை விளைங்க தேற்றுக் கொள்ளும், எ-று.

தொழில் - சாதியொருமை. நிரல்படக் கோத்தல்-முன்சொல்வனவும் பின் சொல்வனவு மறிக்கு அம்முறையே வைத்தல். இனிதாதல் - கேட்பார்க்கின்பம் பயத்தல். சொல்லுதல்வல்லான் நூறுயிரவரு களாருவன் என்ற வடமொழி பற்றிப் பெறினென்றார். ஈண்டுக் கேட்டல்-ஏற்றுக்கோடல். இவை யிரண்டு பாட்டானும் அவ்வாற்றும் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—தொழில் - (சொல்லப்படும்) காரியங்களை, நிரங்கு - ஒழுங்குபடக்கோத்து, இனிது - இனிதாக, சொல்லுதல் வல்லார் - சொல்லுதல் வல்லவார், பெறின் - பெற்றால், ஞாலம் - உலகமானது, விளைங்கு கேட்கும் - (அவைகளை) விளைங்கு ஏற்றுக்கொள்ளும்.

648. If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

.க. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்ல ரேற்று தவர்.

(பரி - கா.)எ-து,-குற்றமற்றனவாய்க் கிலவாய் வார்த்தைகளை அவ்வாற்றும் சொல்லுதலை யறியாதார் பலவாய் வார்த்தைகளைத்

தொடுத்துச்சொல்ல விரும்புவர், எ-று.

குற்றம் - மேற்சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின.
இடைவிடாது பல சொல்லுதலையுஞ் சொல்வள்ளமெயன்று விரும்புவாருளர்,
அவர் இவ்வாறு சொல்லமாட்டாதாரே, வல்லார் அதுசெய்யாளென
யாப்புறுப்பார், மன்றவேன்றார்.

(தெ - ப - ரா.)—மாசு அற்ற - குற்றமற்றவைகளாய்,
சில- சிலவாகிய வார்த்தைகளை, சொல்லல் - (அவ்வகையால்)
சொல் லுதலீ, தேற்றுதவர் - அறியாதவர், பல - பலவாகிய
வார்த்தை களை, சொல்ல - தொடுத்துச்சொல்ல, காழுறுவர் -
விரும்புவார்.

649. They will desire to utter many words, who do not know
how
to speak a few faultless ones.

க0. இன்னும்த்து நாரூ மலரனையர் கற்ற
துணர விரித்துநாயா தார்.

302, க02 சுகூ-ம். அதி. வினைத்துய்மை.

(பரி - ரா.) எ-து,-கற்றுவைத்த நாலைப் பிரரவியும்
வண்ணம் விரித்
துநாக்கமாட்டாதவர் கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும்
நாருத பூவை
யொப்பர், எ-று.

செவ்விபெற மலர்ந்துவைத்தும் நாற்றமில்லாத டு டு
குடப்படாத வாறு
போல நாலைக் கற்றுவைத்துஞ் சொல்லமாட்டாதார்
நன்குமதிக்கப்படா னென்
நமையின், இது தொழிலுவமையாயிற்று. இவை
மிரண்டுபோட்டானும் அது
மாட்டாதார திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—கற்றது - கற்றநால்களை,

உணர்-(பிறர்) அறி
யும் விதமாக, விரித்து உரையாதார்-விரித்துச்சொல்ல

மாட்டா

தவர், இணர் - கொத்தினிடத்தே,
ஊழ்த்தும் - மலர்ந்திருங்தும்,

நரரூ - மனக்காத, மலர் அனையர் - பூப்போல்வர்.

650. Those who are unable to set forth their acquirements
(before

others) are like flowers blossoming in a cluster and yet without
fragrance.

சாகா - ம். அதி. வினைத்தூய்மை.

அஃதாவது செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி அறமும்
புச்சும் பயந்து நல்லவாதல். சொல்லேயன்றிச் செயலும்
நன்றாகவேண்டுமென் கிண் நமையின், இது சொல்வன்மையின் பின்
வைக்கப்பட்டது.

க. துணைல மாக்கங் தருஷம் வினைநலம்
வேண்டிய வெல்லாங் தரும்.

(பி - ளா.) எ-து,-ஒருவனுக்குத் துணையது நன்மை
செல்வமொன்றையும் கொடுக்கும், அவ்வளவன்றி வினையது நன்மை அவன்
வேண்டியன் யாவத் தற்கூடும், கொடுக்கும், எ-து.

வேண்டியவெல்லா மென்றது இம்மைக்கன் அறம் பொருளின்ப
முதலாய வற்றையும் மறுமைக்கட் டான்விரும்பிய பதங்களையும். இதனால்
காணப்படுங் துணைன்மையினுங் கருதப்படும் வினைநலமை சிறந்ததென
வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—துணைநலம் - (ஒருவனுக்கு)
துணையினது நன்மையானது, ஆக்கம்-செல்வம் ஒன்றையே,
தரும் - கொடுக் கும்; வினைநலம் - தொழிலினது
நன்மையானது, வேண்டிய எல் லாம்-(அவன்)
வேண்டியவைகளையெல்லாம், தரும்-கொடுக்கும்.

651. The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.

உ. என்று மொருவுதல் வேண்டும் புகழூடு நன்றி பயவா வினை.

(பி - கா.) எ-து, -தம்மரசனுக்கு இம்மைக்கட் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத விளைகளை அமைச்சர்க்கு எக்காலத்து மொழிதல்வேண் டும், எ-று.

ஈசா-ம். அதி. வினைத் தூய்மை.

ஈ. 0

303

பெருகல், சுருகல், இடைநிற்றலென்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதவின், என்றுமென்றார். வேண்டுமென்பது ஈண்டு இன்றியமையாதென் ஒம் பொருட்டு.

(தெ - ப - கா.)—புகழூடு - (தம்மரசனுக்கு) புகழூடும், நன்றி - அறத்தையும், பயவா - தராத, வினை - தொழில்களை, என்றும்-எக்காலத்தும், ஒருவுதல் வேண்டும் - (மங்கிரிகளுக்கு) ஒழிதல் வேண்டும்.

652. Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).

ஈ. ஒழுதல் வேண்டு மொளிமாழ்க்குஞ் செய்வினை யாது மென்னு மஹர்.

(பி - கா.) எ-து—மேலாகக் கடவேமென்று கருதுவார் தம்மொளி கெடுதற்குக் காரணமாய விளையைச் செய்தலைத் தவிர்க, எ-று.

ஒதல்வேண்டுமென்பது ஒருசொன்னீர்மைத்து. ஒவுதலென்பது குறைந்து சின்றது. ஒளி-தாழுள காலத்து எல்லாரானும்

நன்குமதிக்கப்படுதல். செய்யென்னும் முதனிலைத்தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினையென விணைத்தொகை யாக்கியவழிப் பொருளின்மையறிக. ஒளி கெடவருவது ஆக்கமண்றப்பதாம்.

(தெ-ப-ா.)—ஆதும் - மேலாக்கடவோம், என்னுமவர் - என்றுவினைப்பவர், ஒளி - (தம்) ஒளி, மாழ்கும் - கெடுதற்குக் காரணமாகிய, விணை - தொழிலை, செய் - செய்தலை, ஒதல்வேண் டும் - ஒழியக்கடவர்.

653. Those who say “we will become (better)” should avoid the performance of acts that would destroy (their) fame.

ச. இடுக்கட் படினு மிளிவங்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

(பரி - ளா.) எ-து,—தாமிடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன்செய்தார்க்கு இளிவங்த விணைகளைச் செய்யார் தளக்கமற்ற தெளிவின் யுடையார், எ-று.

சிறிதுபோழ்திற் கழிவதாய இடுக்க ஞேக்கி எஞ்ஞான்றுங் கழியாத விழிவு ஏப்தற்பாலதன்றென்பதூஉம் அஃதெய்தினாலும் வருவது வருமென்பதூஉம் தெளிவராகலான், செய்யாளென்றார்.

(தெ - ப - ளா.)—நடுக்கு அற்ற-அசைவற்ற, காட்சியவர்- தெளிவையுடையவர், இடுக்கடபடினும்-(தாம்) துன்பத்திலேபவரினும், (அது தீர்தற்பொருட்டு), இளிவங்த செய்யார் - (முன் செய்தவர்க்கு) இழிவுவங்ததொழில்களை, செய்யார் - செய்யமாட்டார்கள்.

654. Those who have an infallible judgment though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

நூல், நூல்

காகா-ம். அதி. விணைத்தூய்மை.

து. எற்றென் நிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று.

(பரி-ளா.) எ-து,—யான் செய்தது எத்தன்மைத்தென்று பின்

ஒருநேரமிருந்து கும் வினைகளை ஒருகாலுக்கு செய்யாதொழிலிக் ; அன்றி ஒருகால்மயக்கி அவர்களைச் செய்ய தான் மையங்களை வைத்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்றா, எ-று.

இரண்டு க்குவெவன் முன்வந்தமையிற் பின் அன்னவெனக் கட்டியொழிந்தார்.

அவ்வினைகளது பன்மையான், இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னி

ருத்திரங்குவனுயின், அது திரும்வாய் விறைந்திலனெனவும், திட்பமிலனெனவும்,

பயனில்லன செய்கின்றுளெனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றுளென வும், எல்லாருமிகழ்தலிற் பின்னிரங்காமை நன்றென்றார். இதுவும், விளைத்

தாயார் செயலாகவின், உடன்கூறப்பட்டது. பிற்கூடர்தத்துக் கெய்வானு யின் அவை போல்வனவுஞ் செய்யாமை நன்றெனப் பிற்கொல்லாம் இயைபற வராத்தார்.

(தெ - ப - ரை.)—எற்று என்று -
(நான்செய்தது)எப்படிப் பட்டதென்று, இரங்குவ-(பின்தானே) இரங்கு தொழில்களை,

செய்யற்க - (ஒருகாலும்) செய்யாதிருக்கக்கடவன்; செய்வானே

ஸ் - (ஒருகால்மயக்கி அவைகளை) செய்வானுயின், மற்று - பின்பு,

ஆண் - அவ்விரங்கல்களை, செய்யாமை - செய்யாதிருத்தல், நன்று - நலமுடையது.

655. Let a minister never do acts of which he would have

to grieve

saying, "What is this I have done!" ; (but) should he do
(them), it

were good that he grieved not.

கா. ஈன்றுள் பசிகாண்பா ணயினுஞ் செய்யற்க
சான்றேர் பழிக்கும் வினை.

(பரி - ரா.) எ - து, — தன்னைப் பயந்தாளது

பசியை வறுமையாற் கண்டி.

ரங்குஞ் தன்மையனுயினுணவினிலூம் அது சுட்டி அறிவுடையார்
பழிக்கும் வினை

கணோ ஒருவன் செய்யாதொழிக, எ - று.

இறக்க மூப்பினராய இருமுதகுரவருங் கற்புடைமலைவியுங்
குழவியும்

பசியான் வருங்குமெல்லைக்கண் தீயனபலவுஞ் செய்தாயினும்
புறங்கருகவென்

ஞம் அறதுற்பொதுவிதி பொருணால்வழி யொழுகுதலும் அரசர்
தொழிற்குரி

யராதலும் நன்கு மதிக்கற்பாடுமுடைய அமைச்சர்க்
கெய்தாமைபற்றி, இவ்

வாறு கூறினார். இவை யைங்குபாட்டானும் பாவழும் பழியும்
பயக்கும் வினை

செய்யற்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)— ஈன்றுள் - (ஒருவன் தன்னை)
பெற்ற

தாயினது, பசி - பசியை, காண்பான் ஆயினும் -
(வறுமையா

லே) கண்டிருக்குங் தன்மைய னயினென்னினும்,
(அதைக்குறித் து), சான்றேர் பழிக்கும் - (அறிவால்) நிறைக்கோ
பழிக்கும்,
வினை - தொழில்களை,
செய்யற்க-செய்யாதிருக்கக்கடவன்.

கா.ஈ - ம. அதி. விளைத்தூய்மை.

நூறு

305

656. Though a minister may see his mother starve, let him do no act which the wise would (treat with contempt).

எ. பழிமலைங் தெய்திய வாக்கத்திற் சான்றேர்
கழிகல் குரவே தலை.

(பரி - ஸா.) சாலாதார் தியவிளைகளைச் செய்து அதனுற் பழியைத்
தம் மேற்கொண்டு பெற்ற செல்வத்தின் அது மேற்கொள்ளாத சான்றேர
ஞுபவிக்கும் மிகச் சல்குரவே உயர்ந்தது, எ-று.

நிலைபாத செல்வத்தின்பொருட்டு நிலையின் பழியை மேற்கோட்டு
சால் போடியையாமையின், சான்றேர் கழிகல்குரவே தலை யென்றார்.

(தெ - ப - ஸா.)—பழிமலைங்து - (சான்றேரல்லாதவர்
தீத் தொழிலைச் செய்து அதனால்) பழியைத் தம்மேற்கொண்டு,
எய் திய-பெற்ற, ஆக்கத்தின் - செல்வத்தைக்காட்டிலும்,
சான்றேர்(அதுமேற்கெ காள்ளாத) சான்றே ரஞுபவிக்கும்,
கழிகல்குரவே- மிகுந்தவறுமையே, தலை - உயர்ந்தது.

657. Far more excellent is the extreme poverty of the wise
than wealth obtained by a heaping up of sinful deeds.

அ. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்க கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.

(பரி - ளா.) எ-து,-நூலோர் கடிந்த வினைகளைத் தாழுங்
கடிந்தொழி யாது பொருளேஞ்சிச் செய்த அமைச்சர்க்கு அவை து
யவன்மையின் முடியா, ஒருவற்றுன் முடியினும் பின் துன்பத்தையே
கொடுக்கும், எ-று.

முடிதல் - சுருதியபொ ருள் தருதல். பீழைத்தருதலை கிய
பொருளின்ஜெழில் அதற்குக் காரணமாய வினைகள்மே லேற்றப்பட்டது.

(தெ-ப-ளா.) —க டிந்த - (நூலோர்)
தள்ளியதொழில்களை, கடிந்து ஒரார் - (தாழும்)
தள்ளிவிடாராகி, செய்தார்க்கு-(பொ ருளைக்குறித்து) செய்த
மங்திரிகளுக்கு, அவைதாம் - அத்தொ ழில்கள், (தூயவை
யல்லாமையால் முடியாவாம்), முடிந்தாலும் - (ஒருவழியால்
) முடிந்தாலும், பீழை-(பின்) துன்பத்தை, தரும் -
கொடுக்கும்.

658. The actions of those, who have not desisted from doing
deeds forbidden (by the great), will, even if they succeed, cause them
sorrow.

க. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.

(பரி - ளா.) எ - து,-ஒருவன் தீயவினைகளைச் செய்து பிறர்
இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன்றுன் இரங்கப்
போகாங்கும்; மற்றைத் தூயவினையான் வந்த பொருள்கள்
முன்னிழந்தான்தூயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும், எ-று.

நடகூ

306 நடகூ

காஎ - ம். அதி. வினைத்திட்டம்.

பின்னைவே மறுமையு மடக்கிறது. பொருள்களான்
அவற்றிற்குக் கார

வெமாய விளைகள் தியல்பு கூறியவாறு.

(தெ - ப - ஸா.) - ஒருவன் தீத்தொழில்களைச்

செய்து,

அழக்கொண்ட எல்லாம் - (பிறர்) துக்கிக்கக்கொண்ட ரெ
பாருள்

களெல்லாம் அழப்போம் - (இம்மையில் அவன்)
துக்கிக்கப்

போகாநிற்கும்; நல் பாலவை - மற்ற
நல்லதொழில்களால் வந்த

பொருள்கள், இழப்பினும் - (முன்) இழந்தானுயினும்,
பின்பயக்

கும் - விண்வந்து பயன்கொடுக்கும்.

659. All that has been obtained with tears (to the victim)
will de-

part with tears (to himself); but what has been obtained by fair
means,

though with loss at first, will afterward yield fruit.

க0. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

(பரி-ஸா.) எ-து,—அமைச்சன் தீயவிளைகளாற்
பொருள்படைத்து அத

ஞல் அரசனுக்கு ஏமஞ்செய்தல் பசிய மட்கலத்துள்ளே நீரைப்பெய்து
அதற்கு

ஏமஞ்செய்ததனே டொக்கும், எ-று.

முன் ஆக்கம் பயப்பனபோற்றேன்றிப் பின்னழிவே
பயத்தலால், அவை

சலமெனப்பட்டன. ஏமமார்த்தலென்பது ஏமாத்தலென்றுயிற்று :
எமத்தைய

டையப்பண்ணுதலென்றவாறு. இருத்துதல் -

நெடுங்காலமிருப்பச்செய்தல். அர

சனும் பொருளும் சேரப்போமென்பதாம். பிறவால்லாம்
எமாத்தலென்று பாட

மோதி, அதற்கு மகிழ்தலென்றும், இரீஇயற்றென்பதற்கு
வைத்தாற்போலு

மென்று முரைத்தார்; அவர் அவை தன்வினையும் பிறதின்வினையுமாய
உவமை

விலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை
நான்குபாட்டானும்

அதற்குக் காரணக் கூறப்பட்டது.

(தெ - ப - னா.)—சலத்தால் - (மந்திரி)
தீத்தொழில்களால்,

பொருள்செய்து - பொருளைச் சம்பாதித்து, ஏமம்
ஆர்த்தல் -

(அதனால் அரசனுக்கு) காப்புச்செய்தல், பச
மட்கலத்துள்-பசி

ய மட்பாத்திரத்தில், நீர்பெய்து - நீலாவாரத்து,
இரீஇயற்று -

(அதற்கு) காப்புச்செய்ததனே டொக்கும்.

660. (For a minister) to protect (his king) with wealth
obtained

by foul means is like preserving a vessel of wet clay by filling
it with

water.

காள-ம். அதி-வினைத்திட்பம்.

அஃதாவது அத்தாய வினை முடிப்பானுக்கு வேண்டுவதாய
மனத்தின்மை.

அதிகாரமுறையையும் இதனுடே விளக்கும்.

க. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.

கூள - ம். அதி. வினைத்திட்பம்.

நாள 307

(பரி-ஞா.) எ-து,—வினைசெய்தற்கட் டின்மையென்று
சொல்லப்படுவது அதனை முடித்தற்கு உரியானாகுவன் மனத்தினது திண்மமே ;
அஃதொழிந்தன வெல்லாம் அதற்குத் திண்மமையென்று சொல்லப்படா, எ-து.

ஒழித்தனவாவன—படை, அரண், நட்பு முதலியவற்றின்
திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகவின்
மற்றையவென்றும், வேண் டினும் அஃதில்வழிப் பயனிலவாகவிற்
பிறவென்றும் கூறினார். இதனால் வினை த்திட்பமாவது இன்னதென்பது
கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—வினைத்திட்பம் என்பது -
தொழில்செய்யு மிடத்து வலிமையென்று சொல்லப்படுவது,
ஒருவன் - (அதனை முடித்தற்குரிய) ஒருவனது, மனத்திட்பம்
- மனத்தினது வலிமையாம்; மற்றைய எல்லாம்-அது
நீங்கலான வல்லமைகளைல் லாம், பிற - (அதற்கு)
வலிமையென்று சொல்லப்படுவனவல்ல.

661. Firmness in action is (simply) one's firmness of mind;
all other (abilities) are not of this nature.

2. ஊனாக்ரூரா வுற்றபி னெல்காமை யிவ்விரண்டி
ஞைறென்ப ராய்க்கவர் கோள்.

(பரி-ஞா.) எ-து,—முன் நீதியாராய்ந்த அமைச்சரது துணிபு

பழுது படும் வினைகளைச் செய்யாமையும், செய்யும்வினை தெய்வத்தாற் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழியென்பர் நாலோர், எ-று.

தேவர்க்கும் அசரர்க்கும் அமைச்சைப் பூங்ட வியாழ வெள்ளிலை துணிபு தொகுத்துப் பின் நிதிநாலுடையார் கூறியவாறு கூறுகின்றார் பின், ஈஸ்டு வினைத்தாய்மையும் உடன்கூறினார். உறுதலுடையதனை முன் ஊறென்றமையின் உற்றபினென்றும், இவ்விரண்டின்கண்ணே பட்டதென்பார் இரண்டினுறெறன் ருங் கூறினார். ஊரூராளைன்று பாடமோதவாருமூர் ; அஃது ஒல்காமை யென்னு மெண்ணே இரண்டென்னுங் தொடையோடும் இயையாமை அவ ரதிந்திலர்.

(தெ-ப-ா.)—ஆய்ந்தவர் - (முன்பு நிதிநாலை) ஆராய்ந்த மந்திரிகளது, கோள் - துணிவு, ஊறு - பழுதுபடுங் தொழிலை, ஒரால் - செய்யாமையும், உற்றபின் - (செய்யுங்தொழில் ஊழி ஞலே) பழுதுபட்டவிடத்து, ஒல்காமை - (அதற்கு) தளரா மையும் (ஆகிய), இவ்விரண்டின் - இவ்விரண்டினது, ஆறு-வழி யாகும், என்பர் - என்று (நாலோர்) சொல்லுவர்.

662. Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, form the principles of those who have investigated the subject.

ஈ. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை
யிடைக்கொட்கி

நெற்று விழுமங் தரும்.

(பரி-ா.) எ-து,—செய்ப்படும் வினையை முடிவின்கட்டு புலப்படும்வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது ; அங்குமல்லதி இடை- 308. ஈ0அ சூள - ம். அதி. வினைத்திட்பம்.

யே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும், எ-று.

மறைத்துச் செய்வதாவது அங்கம் ஜாது மெண்ணியவாறு

பிரரவியாம லும், தான்றிந்ததூலும், தன்னிந்திதம், வடிவு, சொயல், சொற்களான் அவருட்ட துணராமலும் அடக்கிச் செய்தல். அத் திட்பம், ஆண்டன்மையான் வருதலின், ஆண்மையெனப்பட்டது. எற்றுவிழுமமாவன—பகைவர் முன்னறிந்து அவ்விளை யை விலக்குதல், செய்வாலை விலக்குதல் செய்வராகவின், அவற்றுன் வருவன். விழுமம்—சாதிப்பெயர். இவை யிரண்டுபாட்டானும் அதனது பகுதி கூறப் பட்டது.

(தெ-ப-ரா.)—கடை - (செயப்படுங்தொழிலை) முடிவிலே, கொட்க - சுழல [வெளிப்பட வென்றபடி], செய்தக்கது - (அத ற்குமுன்னெல்லாம் மறைத்து) செய்வதே, ஆண்மை - வளியா கும்; இடை - நடுவிலே, கொட்கின் - வெளிப்படுமாயின், (அவ் வெளிப்படுதல்), எற்று - நீக்கப்படாத, விழுமம் - துன்பத்தை, தரும் - (செய்தவனுக்கு) கொடுக்கும்.

663. So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it before hand, will cause irreme- diable sorrow.

ச. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.

(பரி - ரா.) எ-து,—யாம் இவ்விளையை இவ்வாற்றுத் செய்துமென நிர ஸ்படச் சொல்லுதல் யாவர்க்கும் எனிய; அதனை அவ்வாற்றுனே செய்தல் யாவர்க்கும் அரியவாம், எ-று.

சொல்லுதல், செயலென்பன சாதிப்பெயர். அரியவற்றை யென்னிச்சொ ஸ்படச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறவின், எனியவென்றார். இதனால் அதனதருமை கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—சொல்லுதல் - (இத்தொழிலை இவ்விதத் தாஸ் செய்வோமென்று ஒழுங்குபட) சொல்லுதல், யார்க்கும் - எவர்க்கும், எனிய - எனியவையாகும், சொல்லியவண்ணம் - (அதனை) அச்சொல்லப்பட்ட விதத்தால், செயல்-செய்தல், அரியவாம் - அரியவையாம்.

664. To say (how an act is to be performed) is (indeed) easy

for any one; but far difficult it is to do according to what has been said.

நி. வீரெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ஞாறெய்தி யுள்ளப் படும்.

(பரி - ஸா.) எ-து,—என்னத்தாற் சிறப்பெய்திப் பிறவிலக்கணக்களா னும் மாட்சிமைப் பட்ட அமைச்சரது வினைத்திட்பம், வேந்தன்கண்ணே உறு தலையெய்தலான், எல்லாரானும் நன்குமதிக்கப்படும், எ-று.

கூன - ம். அதி. வினைத்திட்பம்.

நூகை

309.

வேந்தன்க ஞாறெய்தல் - எடுத்தவினை அதனால் முற்றுப்பெற்றுச் செல்வ மூம் புகழும் அவன்கண்ணவாதல். எய்தலானென்பது திரிச்து நின்றது. உள்ளஸ் - மதிட்பான் மறவாமை. இதனால் அதன்சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வீறு எய்தி - (என்னத்தினாலே) சிறப்பை அடைந்து, மாண்டார் - (மற்றையிலக்கணங்களாலும்) மாட்சிமைப்பட்ட மந்திரிகளது, வினைத்திட்பம் - தொழில் வசிமையானது, வேந்தன்கண்-அரசனிடத்து, ஊறு எய்தி-உறுதலை அடை தலாலே, உள்ளப்படும் - (எல்லாராலும்) நன்குமதிக்கப்படும்.

665. The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

கூ. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.

(பரி-ா.) எ-து,—தாமெய்த எண்ணிய பொருள்க் கொல்லாவந்தறயும் அவ்வெண்ணியவாறே எய்துவர், எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கட் டிண்மை யுடையராகப் பெறின், எ-று. எளிதினைய்துப வெண்பார், எண்ணியாங் கெய்துபவென்றார். அவர்

அவ் வாறல்ல தென்னுமையிற் திண்ணியராகவே விளைமுடியும், அது முடிய அவை யாவையுங் கைக்குமென்பது கருத்து. இதனால் அஃதுகட்டாராய்தும் பயன் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—எண்ணியார் - (ஒரு பொருளை அடைய) எண்ணினவர், திண்ணியர் ஆகப்பெறின் - (அப்பொருட்கு வழி யாகிய தொழில்சீட்தது) வலிமையுடையராகப் பெற்றால், எண்ணிய - (தம்மால்) எண்ணப்பட்ட பொருள்களையெல்லாம், எண்ணி ஆங்கு - அவ்வெண்ணியபடியே, எய்துப - அடைவர்.

666. If those who have planned (an undertaking) possess firmness (in executing it), they will obtain what they have desired even as they have desired it.

எ. உருவுகண் டெள்ளாமை வேண்டு
முருள்பெருங்தேர்க்
கச்சாணி யன்னு ருடைத்து.

(பரி - ளா.) எ-து,—உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல விளைக்கண் திண்ணியானா யுடைத்து உலகம், அதனால் அவரா வடி வின் சிறுமை கோக்கி இகழ்தலை யொழிக, எ-து.

சிறுமை, எள்ளாமைவேண்டு மென்பதனாலும், உவமையாலும், பெற்றும். அச்சு - உருள் கோத்த மரம். ஆணி - உருள் கழலாது அதன்கடைக்கட்ட செருகு மது. அது வடிவாற் சிறிதாயிருங்தே பெரியபாரத்தைக் கொண்டுயிக்குங் திட்பழுடைத்து அதபோல, வடிவாற் சிறியராயிருங்தே பெரிய விளைகளைக் கொண்டுயிக்குங் திட்பழுடைய அமைச்சருமூளர், அவரா அத்திட்ப்போக்கி அறிந்து கொள்கவென்பதாம், இதனால் அவராயறியுமாறு கூறப்பட்டது. ३१० ரகா சுள் - ம. அதி. விளைத்திட்பம்.

(தெ-ப-ா.)—உலகம், உருள் - உருளாங்கின்ற,
 பெருங்கேர்
 க்ரு-பெரியதேர்க்கு, அச்சுஆணி
 அன்னர்-அச்சினிடத்தே ஆணி
 போல் தொழிலினிடத்தே வலிமையையுடையவரை,
 உடைத்து-
 உடையது ; (அதனால்) உருவகண்டு - (அவர்)
 வடிவினிடத்தே
 சிறுமைநோக்கி, என்னாமைவேண்டும் - (அவரை)
 இகழாமை
 வேண்டும்.

667. Let none be despised for (their) size; (for) the world has
 those who resemble the lynch-pin of the big rolling car.

அ. கலங்காது கண்ட வினைக்கட்ட இளங்காது
 தூக்கங் கழங்கு செயல்.
 (பரி - கா.) எ-து,—மனங் தெளிந்து செய்வதாகத் துணிக்க
 விணையின்

கன் பின்னசைதலின்றி நீட்டித்தலையொழிந்து செய்க, எ-து.
 கலங்கியவழி ஒழிவதும் செய்வதுபோற் ரேஞ்சுமாகவின்,
 தெளிந்து பல

காலாராய்ந்து தாஞ்சுசெய்வதா க ஓர்த்த விணையைக் கலங்காது
 கண்டவினையென்
 ரூர். துளங்காமை-திட்பழுடைமை.

(தெ-ப-ா.)—கலங்காது - (மனம்) கலங்காமல்,
 கண்ட-

(செய்வதாக) துணிக்க, வினைக்கண் - தொழிலினிடத்து,
 துளங்
 காது - (பின்) அசைதல் இல்லாமல், தூக்கம் கழங்கு -
 ஆலசியத்

தை ஒழித்து - செயல் - செயக்கடவர்.

668. An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

க. தூங்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை.

(பரி - ணா.) எ-து,-முதற்கண் மெய்ம்முயற்சியாற் றமக்குத் துன்பம்

மிக வருமாயினும், அதனோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும்

வினையைத் திட்புமுடையராய்ச் செய்க, எ-று.

துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கல்லது கணிகமாய முயற்சித்துன்ப

நோக்காது நிலையுதலுடைய பரினுமவின்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமை

யின், துணிவாற்றிச் செய்கவென்றார். இவை மிரண்டு பாட்டானும் அவர்வினை

செய்யுமாறு கூறப்பட்டது.

(தெ-ப-ணா.)—துன்பம்

(முதலில்

மெய்ம்முயற்சியால்)

தூங்பம், உறவரினும் - (தமக்கு) மிகவரினும் (அதுகண்டுதளரா

மல்), இன்பம் - சுகத்தை, பயக்கும் - (முடிவிலே) தருகின்ற,

வினை-தொழிலை, துணிவு ஆற்றி - வலிமையுடையராய், செய்க-

செய்யக்கடவர்.

669. Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yields bliss (in the end).

சூ. அதி. வினைசெயல்வகை.

நகக

311

க. 10. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரோ வேண்டா துலகு.

(பரி - ரை.) எ-து, -வினைத் திட்பத்தை இது நமக்குச் சிறங்கதென்று கொள்ளாத அமைச்சரை, ஒழிக்க திட்பங்களெல்லா முடையராய விடத்தும் நன்குமதியார் உயர்க்கோர், எ-று. மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்ப முதலியவற் றின் திட்பங்க ளெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையே ள்லாங் கெடும் என்பதுபற்றி உலகு வேண்டாதென்றார். இதனால் வினைத்திட்ப மில்லாதாரது இழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ரை.)—உலகு - உயர்க்கோர், வினைத்திட்பம்-தொ மில்வவிமையை, வேண்டாரோ - (இது நமக்குச் சிறங்கதென்று) கொள்ளாத மந்திரிகளை, எனைத்திட்பம்-அவை நீங்கலாகிய வலி மைகளெல்லாம், எய்தியக்கண்ணும் - உடையவராகிய விடத் தும், வேண்டாது - நன்குமதியார்.

670. The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

சூ. அ-ம். அதி-வினைசெயல்வகை.

அஃதாவறு அத்திட்பமுடைய வமைச்சன் அவ்வினையைச் செய்யுங்

திறம் அதிகார முறைமையும் இதனுடே விளங்கும்.

க. சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
தாழ்ச்சியுட் டங்குத நீது.

(பரி - னா.) எ-து, —விசாரத்திற் கெல்லையாவது விசாரிக்கின்றான் இனி இது தப்பாதென்னுங் துணிவினைப் பெறுதல்; அங்கைங் துணிவுபெற்ற வினை பின் நீட்டிப் பின்கட்ட டங்குமாயின், அது சூழ்ரமைடைத்து, எ-று.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் எனவே, துணிவெய்து மனவுஞ் சூழவே ஸ்டுமென்பது பெற்றும். பின்னர்த் துணிவு ஆகுபெயர். நீட்டிப்பு-செய்யுங்கா லத்துச் செய்யாமை. அஃதுள் வழிக் காலக்குமிலாகலானும், பகைவர் அறிந்தழி த்தலானும் முடியாமையின், அதனைத் தீதென்றார்.

(தெ-ப-ா.)—சூழ்ச்சி - ஆலோசனைக்கு, முடிவு - எல்லையாவது, துணிவு எய்தல் - (ஆலோசிப்பவன் இனி இது தப்பா தென்னும்) துணிவெய்ப்பெறுதல்; அத்துணிவு - அப்படித்துணி வுபெற்றதொழில், தாழ்ச்சியுள் - (பின்) ஆலசியத்தில், தங்குதல் - பொருங்துதல், தீது - சூழ்ரமைடையதாம்.

671. Consultation ends in forming a resolution (to act); (but) de- lay in the execution of that resolve is an evil.

2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

3/2. ஈக2. சூழ - ம். அ.கி. வினைசெயல்வகை.

(பரி - னா.) எ-து, —நீட்டித்துச் செய்யும் பகுதியவாய் வினைகளுள் நீட்

டிக்க; நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாதொழிக, எ-று.

இருவழியும் இறுதிக்கட்டொட்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகைவினை

கஞம் வலியானுங் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா

வென்பது கருத்து. மேற்றாங்காமையென்றார், ஈண்டதீனைப்

பகுத்துக்கூறினார்.

இவை இரண்டுபாட்டாலும் பொதுவகையால் வினைசெய்யுங் திறங்கூறப்பட்ட

து.

(தெ-ப-ா.)—தாங்கி - ஆலசியித்து, செயல்பால
- செய்

யும்பகுதியையுடைய தொழில்களுள், தாங்குக -
ஆலசியம் பண்

ணக்கடவன்; தாங்காது - ஆலசியம்பண்ணுமல்,
செய்யும்வினை -

செய்யுங் தொழில்களுள், தாங்கற்க - ஆலசியம்
பண்ணுதிருக்கக்
கடவன்.

672. Sleep over such (actions) as may be slept over; (but)
never

over such as may not be slept over.

ஈ. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே
யொல்லாக்காற்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

(பரி - ளா.) எ-து,—வினைசெய்யுங்கால் இயலுமிடத் தெல்லாம்
போராற்

செய்தல் நன்று; அஃதிபலாவிடத்து ஏனைமுன் றபாயத்துள்ளும்
அது முடிவு

தோருபாய்நோக்கிச் செய்க, எ-று.

இயலுமிடம் - பகையிற்றுன் வலியனுய காலம். அக்காலத்துத்
தண்டமே

நன்றென்றார், அஞ்சவது அதற்கேயாகவின்.

இயலாவிடம்-ஒத்தகாலமும் மெலி

யகாலமும். அவ்விரண்டுகாலத்துஞ் சாம பேத தானங்களுள் அது
முடியுமுபா

யத்தாற் செய்கவென்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாட்டைய

வேணும் உட ம்புத்தற் பயத்தாற் றம்முளொக்குமாகவின். இதனான் வலியான், ஒப் பான், மெலியானென் நிலை மூவகைத் தென்பதூம் அவற்றுன் வலியது சிறப்

பும், கூறப்பட்டன.

(தெ-ப-ா.) (தொழில்செய்யும் போது) -ஒல்லும்வாய் எல்லாம் -

(தொழில்செய்யும் போது) கூடுமிடத்தெல்லாம், வினை-தண்டஞ்செய்தல், நன்றா-

நலமுடையதாம் ; ஒல்லாக்காஸ் - (அது) கூடாதவிடத்து,

செல்லும்வாய் நோக்கி - (மற்றைமுன்று உபாயங்களிலே அது)

முடிவதோ ரூபாயம் நோக்கி, செயல் - செய்யக்கடவன்.

673. Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good ; if not, endeavour to employ some more

successful method.

ச. வினைபகை யென்றிரண்டி னெச்ச வினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும்.

(பரி - ஸ.) எ-து, -செய்யத் தொடங்கிய வினையும் கணியத் தொடங்

இய பகையுமென்று சொல்லப்பட்ட இரண்டன தொழிலும் ஆராயுங்காற் றீயின

தொழில்போலப் பின் வளர்ந்து கெடுக்கும், எ-று.

இனி இக்குறை என்செய்வ தென்று இகழ்ந்தொழியற்க,
முடியச் செய்க

வென்பதாம். பின் வளர்த லொப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன்
கூறி

அர். இதனை வலியான் செய்யுங்கிறங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வினை - (செய்யத்தொடங்கிய)
தொழிலும்,

பகை - (அழிக்கத்தொடங்கிய) பகையும், என்ற
இரண்டின் -

என்றுசொல்லப்பட்ட இரண்டினது, எச்சம் - குறையும்,
வினை

யுங்கால் - ஆராயுமிடத்து, தீ எச்சம் போல - தீயினது
குறை

போல், தெறும் - (பின்வளர்ந்து) கெடுக்கும்.

674. When duly considered, the incomplete execution of an under-

taking and hostility will grow and destroy one like the
(unextinguished)
remnant of a fire.

ஞ. பொருள்கருவி காலம் வினையிடானே டைந்து
மிருந்த வெண்ணிச் செயல்.

(பரி - னா.) எ-து,—வினைசெய்ய மிடத்துப் பொருளுங் கருவியுங்
கால

மும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும் மயக்கமற வெண்ணிச்
செய்க,

எ-று.

எஃன்னேஇ பறவழியுங் கூட்டப்பட்டது. பொருள் - அழியும்
பொருளும்

ஆகும் பொருளும். கருவி - தன்றுள்ளதும் மாற்றாண்டும்.

காலம்-தனக்காங்காலமும்.

காலமும் அவர்க்காங்காலமும். வினை - தான் வல்லவினையும் அவர் வல்லவினை

யும். இடம்-தான் வெல்லுமிடமும் அவர் வெல்லுமிடமும். இவற்றைத் தான்

வென்றி யெய்துந்திறத்திற் பிழையாமலென்னிச் செய்கவென்பதாம்.

(தெ-ப-ா.)—பொருள் - (தொழில்செய்யுமிடத்து) பொ

ருளும், கருவி - சாதனமும், காலம் - காலமும், வினை - தொழி

லும், இடன் - இடமும் (ஆகிய), ஐந்தும்—,

இருள்தீர-மயக்கம்

நிங்க, எண்ணி - நினைத்து, செயல் - செய்யக்கடவன்.

675. Do an act after a due consideration of the (following)

five,

viz., money, means, time, execution and place.

சூ. முடிவு மிடையூறு முற்றியாக் கெய்தும்
படிபெயனும் பார்த்துச் செயல்.

(பரி - ா.) எ-து,—வினைசெய்யுக்கால் அது முடிதற்குளதாம் முயற்சி

யும் அதற்கு வருமிடையூறும் அது நிங்கி முடிந்தாற் றுனெய்தும் பெரும்தய

னும் சீர்தூக்கிச் செய்க, எ-று.

முடிவு—ஆகுபெயர். முயற்சியிடையூறுகளதளவிற் பயன்தளவு பெரிதா யிற் செய்க வென்பதாம்.

(தெ - ப - ா.)—முடிவும் - (தொழில் செய்யுமிடத்து

அது) முடிதற்கு உளதாகிய முயற்சியையும், இடையூறும் -

(அ) தற்குவரும்) இடையூற்றையும், முற்றி -
(அவ்விடையூறுகளைக்கி)

50

3/4. நகச சுஅ-ம. அகி. வினைசெயல்வகை.
முடித்தால், எய்தும் - (தான்) அடையும், படுபயனும் -
பெரும்
பயனையும், பார்த்து - ஆலோசித்து, செயல் -
செய்யக்கடவன்.

676. An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion.)

எ. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினையுள்ளறிவா னுள்ளங் கொள்ளல்.
(பி - ளா.) எ-து,—அவ்வாற்றுற் செய்யப்படும் வினையைத் தொடங்கி
ஞன் செய்யமுறைமையாவது அதன நூப்பாட்டினை யறிவான் கருத்தினைத்
தானாறிதல், எ-று-
அவ்வாறென்றது பொருண்முதலிய வெண்ணலையும் முடிவுமுதலிய தூக்க
லையும். உள்ளறிவான் - முன்செய்து போந்தவன்.
அவன்கருத்து-அவன் செய்து
போந்த உபாயம். அதனையறியவே, தானும் அதனுற்செய்து பயனைய்துமென்
பதாம். இவை முன்றுபாட்டானும் ஒப்பான் செய்யுங் திறக்கூறப்பட்டது.
(தெ-ப-ளா.)—செய்வினை - (அவ்வழியால்)
செய்யப்படுங்

தொழிலீல், செய்வான்-செய்யத்தொடங்கினவன்,
செயல் முறை -
செய்யமுறையாவது, அவ்வினை - அத்தொழிலினது,
உள் - உள
ப்பாட்டை, அறிவான் - அறிபவனது, உள்ளம் -
கருத்தை,
கொள்ள - (தான்) அறிதல்.

677. The method of performance for one who has begun
an act is

to ascertain the mind of him who knows the secret thereof.

அ. வினையான் வினையாக்கிக் கோட னைகவுள்
யானையால் யானையாத் தற்று.

(பி-ஷா.) எ-து,—செய்கின்ற வினையாலே அன்னது பிறிது
மோர்வினை

யை முடித்துக்கொள்க; அது மத்தானைன்ற கபோலத்தினை
யுடைய யானை

யாலே அன்னது பிறிது மோர்யானையைப் பின்தித்தத்தாலே
டொக்கும், எ-று.

பின்தித்தற்கருமை தோன்ற நைகவளைன்பது பின்னுங்
கூடப்பட்டது.

தொடங்கிய வினையானே பிறிதமோர்வினையை முடித்தற்
குபாயமாமாறு என்

னிச் செய்க; செய்யவே அம்முறையான் எல்லாவினையும் எளிதின்
முடியுமெ

ன்பதாம்.

(தெ - ப - ணா.)—வினையால் -
(செய்யப்படுகின்ற) தொழி

லாஸ், வினை - (அப்படிப்பட்ட) வேகேருருதொழிலீல்,
ஆக்கிக்

கோடல் - முடித்துக்கொள்ளக் கடவன்; (அது) நை

கவுள் - (ம

தத்தால்) நனைந்த கபோலத்தையுடைய, யானையால் -
யானையி

ஞலே, யானை-(அப்படிப்பட்ட வேறொரு) யானையை,
யாத்தது

அற்று - கட்டியதோடு ஒக்கும்.

678. To make one undertaking the means of
accomplishing another (similar to it) is like making one rutting elephant the
means of capturing another.

சு. அ. ம. அ. கி. வினைசெயல்வகை.

நகரு

3/5.

க. நட்டார்க்கு நல்ல செயலின் விளாந்தகே
யொட்டாரோ யொட்டிக் கொள்ள.

(பரி - கோ.) எ-து, — வினைசெய்வானாற் றன் னட்டார்க்கு
இனியவற்றை செய்தலிலும் விளாந்து செய்யப்படும் தன்பகைவரோடு
ஒட்டாராத் தனக்கு நட்பாக்கிக் கோடல், எ-து.

ஆவ்வினை வாய்த்தற் பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத்
தன்மெலிலு புலனுவதன்முன்னே செய்கவென்பார், விளாந்ததென்றார்.
விளாந்து செய்யப் படுவதென்றவாறு. வினைசெய்யுங்கிறமாகவிற் பகைவரோ
டொட்டா ராயிற்று. தன்னேட்டார் பிறருட்கூடாமல் மாற்றி
வழத்தவெல்லினு மமையும்.

(தெ - ப - கோ.)—நட்டார்க்கு - (தொழில்செய்பவனால்
த னது) நட்பினருக்கு, நல்லசெயலின் - நல்லவகைளைச்
செய்தவி னும், ஒட்டாரோ - (தன்பகைவரது) பகைவனா,
ஒட்டிக்கொ ளஸ் - (தனக்கு) நட்பாக்கிக்கொள்ளுதல்,
விளாந்ததே - விளாந்து செய்யத்தகுவதாம்.

679. One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) rather than perform good offices to one's friends.

க. உறைசிறியா ருண்ணாடுக்க வஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

(பி-ா.) எ-து,—ஆனாமிடஞ்சிறியராய் அமைச்சர்,
தம்மின்வலியார் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலையஞ்சி, அங்நிலைக்கு
வேண்டுவதாய் சந்து கூடுமாயின், அவனாத் தாழ்ந்து அதனை
யேற்றுக்கொள்வர், எ-து.

இடம்-நாடும் அரனும். அவற்றது சிறுமை ஆள்வார்மே
லேற்றப்பட்டது. மெலியாரோடு சங்கிக்கு வலியார் இயைதலரிதாகவின்,
பெறினென்றார். அடி யிலே மெலியா யினார் தம் பகுதியுமஞ்சி நீங்கின்
முதலொடுங் கெடுவராகவின், அது வாராமற் சிறிது கொடுத்துஞ் சந்தினை
யேற்றுக்கொள்க வென்பதாம். பணிதல் மானமுடையார்க்குக்
கருத்தன்மையின், கொள்வதொன உலகியலாற் கூறினார். இவுவ
மூன்றுபாட்டானும் மெலியான் செய்யுந்திறங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—உறை சிறியார்-ஆனாம் இடஞ்
சிறியராகிய மந்திரிகள், (தம்மின்மிக்க வலியவர்
எதிர்ந்தவிடத்தே), உள் - (தமது) அங்கங்கள், நடுங்கல் -
நடுங்குதலுக்கு, அஞ்சி - பய ந்து, குறைபெறின் -
(அங்நிலைக்கு வேண்டுவதாகிய) சந்தி கூடுமாயின், பெரியார் -
அப்பெரியவனா, பணிந்து - வணங்கி, கொள்வர் - (அதனை)
யற்றுக் கொள்ளுவர்.

680. Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

அஃதாவது சங்கி விக்ரைகங்கட்கு வேற்றுவேந்தரிடைச் செல்வாரதுதன்மை. அவ்விரண்டைனையும் மேல் விண்செயல்வகையென்றமையின் இஃப் ததன்பின் வைக்கப்பட்டது. தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவானெனத் தாது இருவகைப்படும். அவருள் முன்னேன் அமைச்சனே டொப்பானுக்ளானும் பின்னேன் அவனிற் கார்க்கூறு குணம் குறைந்தோ ஞகலானும், இஃப்தமைச்சியலாயிற்று.

க. அன்புடைமை யான்ற குழிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுராப்பான் பண்டு.

(பி - னா.) எ-து,—தன்சுற்றத்தார்மாட்டு அன்புடையனுதலும் அமைச் சுப் பூணற்கமைந்த குழியின்கட் பிறத்தலும் அரசர்சாதி விரும்பும் பண்புடையனுதலும் தூதுவார்த்தை சொல்லுவானுக் கிலக்கணம், எ-று.

முன்னொயிவிரண்டனுலும், முறையே சுற்றத்தார்க்குத் தீங்கு வாராமற் றுன் பேணி யொழுகலும், தன்முன்னேர் தூதியல் கேட்டறிதலும், பெற்றும். வேந் தவாம்பண்புடைமை முன்னர் மன்னாரச் சேர்க்கொழுகற்கட் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.

(தெ-ப-னா.)—அன்பு உடைமை -

(தன்சுற்றத்தாரிடத்து) அன்புடையவனுதலும், ஆன்ற குழிப்பிறத்தல் - (மந்திரித்தொழில் செய்தற்கு) அமைந்த குழியிலே பிறத்தலும், வேந்து அவா ம் பண்பு உடைமை-அரசர் சாதி விரும்புய் குணமுடையவ னத லும், தூதுராப்பான் - தூதுவார்த்தையைச் சொல்லுவோனுக்கு, பண்பு - இலக்கணமாம்.

681. The qualifications of an ambassador are affection (for his relations), a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

ஏ. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுராப்பார்க் கின்றி யமையாத மூன்று.

(பி - னா.) எ-து,—தம்மரசன்மாட் டன்புடைமையும் அவனுக்கு ஆவன வறியு மறிவுடைமையும் அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால்

ஆராய்ந்து சொல்லுதல் வன்மையு மெனத் தாதுகளைக்க விரியார்க்கு இன்றியமையாத குண க்கள் மூன்று, எ-று.

ஆராய்ந்த-அவற்றிற் குடம்புஇஞ் சொற்களைத் தெரிதல். இன்றியமையாத மூன்றெனவே, அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களுந் யேன்டுமென்பது பெற்றும். இவையிரண்டு பாட்டானும் இருவகையார்க்கும் பொதுவிலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அன்பு - (தம்மரசனிடத்து) அன்புடை மையும், அறிவு - (அவனுக்கு ஆமலைகளை அறியும்) அறிவுடை

காசு-ம். அதி. தாது.

ஒக்ல 5/7.

மையும், ஆராய்ந்த சொல் வன்மை - (அவைகளை வேற்று வேங் தரிடத்துச் சொல்லும்போது) ஆராய்ந்து சொல்லுதல் வலிமை யும், (என)தாதுகளைப்பார்க்கு-தாதுசொல்ல உரியவர்க்கு, இன்றி அமையாத-அவசியமாக வேண்டிய குணங்கள், மூன்று-மூன்றும்.

682. Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three *sine qua non* qualifications of an ambassador.

ந.. நூலாரு னால்வல்ல னகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

(பரி-ளா.) எ-து,—வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன்னரச னுக்கு வென்றிதகும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது நீதிதா கீழ்ணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்தாலை வல்லனுதல், எ-று.

கோறன் மாலையள்பது தோன்ற வேலாரோன்றும், தாதுவினை யிரண் மூடங்க வென்றிவினையென்றுங் கூறினார். வல்லனுதல்-உளர்மாத்திர முடையராய அவர்முன் வகுக்குமாற்ற வுடையனுதல்.

(தெ-ப-ளா.)—வேலாருள் - வேலினையுடைய வேற்றரசரிடத்து, வென்றி-(தன்னரச னுக்கு) வெற்றியைத்

தருகின்ற, வினை உரைப்பான் - தொழிலைச்சொல்வோனுக்கு, பண்பு - இலக்கண மாவது, நாலாருள் - நீதிநூலை அறிந்த மங்கிரிகளிடத்து, நால் வல்லன் ஆகுதல்- (தான்) அந்தாலில் வல்லவ ஞகுதல்.

683. To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign.)

ச. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

(பரி-ஈ.) எ - து, -இயற்கையாகியவறிவும் கண்டார்விரும்புங் தோற் றப்பொலிவும் பலரோடும் பலகாலு மாராய்ப்பட்ட கல்வியுமென நன்குமதித் தற்கேதுவாய இம்மூன்றனது கூட்டத்தையுடையான் வேற்றுவேந்தரிடைத் தாதுவினைக்குச் செல்க, எ-று.

இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதலரிதாகவின்,
செறிவுடையானன்றார். இவற்றுன் நன்குமதிப்புடையங்கவே, வினை இனிது முடியுமென்பது கருந்து.

(தெ-ப-ஈ.)—அறிவு - (இயற்கை) அறிவும், உருவு - (கண் டோரிச்சிக்கும்) தோற்றப்பொலிவும், ஆராய்ந்த கல்வி - (பல ரோடும் பலகாலும்) ஆராயப்பட்டகல்வியும் (என), இம்மூன்றி ன்- (நன்குமதித்தற்கு ஏதுவாகிய)
இம்மூன்றினது, செறிவு உடையான் - கூட்டத்தை உடையவன், வினைக்கு - (வேற்றரசரிடத் துத் துது) தொழிலுக்கு, செல்க - செல்லக்கடவன்.

3/8 நகரி

சு.கூ-ம். அதி. தாது.

in

684. He may go on a mission (to foreign rulers) who has combined him all these three, viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

**து. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாங் தூது.**

(பரி-ஈ.) எ-து,—வேற்றரசர்க்குப் பலகாரியங்களைச் சொல்லும் வழிக் காரணவகையாற் ரெகுத்துச் சொல்லியும் இன்னூதகாரியங்களைச் சொல்லும் வழி வெய்யசொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழுச் சொல்லியும் தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனேதுதனுவான், எ-து.

பலகாரியங்கட் சூட்டுப்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாய

தொன்றைச் சொல்ல அதனுல் அவை விளையுமா முய்த்துவர வருமையானுட் சுருக்கத்தானு முடம்பவேர், இன்னூதவற்றிற் குட்டுப்படாதார் தம்மனமகிழுச் சொல்ல அவ்விள்ளுமை கானுது உடம்புவராதவின், அவ்விருவாற்றுலம் தன் காரியங் தவறுமல் முடிக்கவல்லா னென்பதாம். என்னும்மைகள் விகாரத்தாற்

ரெக்கன.

(தெ-ப-ஈ.)—தொகச்சொல்லி - (வேற்றரசர்க்குப் பலகா

ரியங்களைச் சொல்லுமிடத்துக் காரணவகையால்)
தொகுத்துச்

சொல்லியும், தூவாத நீக்கி - (இனிமையில்லாத காரியங்களைச்

சொல்லுமிடத்து) வெய்யசொற்களை நீக்கி, நகச்சொல்லி - (இனி

மையான சொற்களால்) மகிழுச் சொல்லியும்,
நன்றிபயப்பது-(தன் நன்மையைச் செய்பவனே, தூது
அரசனுக்கு) தூதனுவான்.

**685. He is an ambassador who (in the presence of foreign
rulers)**

speaks briefly, avoids harshness, talks so as to make them

smile, and

thus brings good (to his own sovereign).

கூ. கற்றுக்கண் னஞ்சான் செலச்சொல்லிக்
காலத்தாற்

றக்க தறிவதாங் தூது.

(பரி-ஈ.) எ-து,—நீதிநால்களைக்கற்றுத் தான் சென்ற
கருமத்தைப் பகை

வேங்தர் மனங்கொளச் சொல்லி அவர் செயிர்த்து நோக்கின்
அங்நோக்கிற் கஞ்

சாது காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க வுபாயமறிவானே
அதனு

வான், எ-று.

அவ்வுபாய மறிதற்பொருட்டு நிதிநாற்கல்லியும், அதனேன்றிப்
யிறிதொ

ன்றுன் முடியுங்காலம்வரின் அவ்வாறு முடிக்கவேண்டுதலிற்
காலத்தாற் றக்க

தறிதலும், இலக்கணமாயின.

(தெ - ப - ஈ.)—கற்று - (நீதிநால்களை) கற்று,
செல - (ப

கைவேந்தர்) மனங்கொள், சொல்லி - (தான் சென்ற
கருமத்தை)

சொல்லி, கண் அஞ்சான் - (அவர் கோபித்துப்
பார்க்கில்) அப்

பார்வைக்கு அஞ்சாது, காலத்தால் - காலத்தோடு
பொருந்த,

கூகூ-ம். அதி. தூது.

ந-கசை

தக்கது -

(அதுமுடிக்க) தக்க உபாயத்தை, அறிவுது-அறிபவனே, தூதரம் - தூதனுவான்.

686. He is an ambassador who having studied (politics), talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

எ. குடன்றிந்து காலங் கருதி யிடன்றிங்
தெண்ணி யுரைப்பான் றலை.

(பரி-ஈ.) எ-து, -வேற்றரசரிடத்துத் தான் செய்ய
முறைமையறிந்து அவர் செவ்விபார்த்துச் சென்ற கருமஞ் சொல்லுதற்கேற்ற
இடமறிந்து சொல்லுமாற்றை முன்னே விசாரித்து அவ்வாறு
சொல்லுவான் தூதரின் மிக கான், எ-று.

செய்ய முறைமையாவது அவர் நிலையும் தன்னரசனிலையும்
தன்னிலையும் நாக்கி அவற்றிற்கேற்பக் காலைமுறைமையும் சொல்லு
முறைமையும் முதலா யின. செவ்வி - தன்சொல்லை யேற்றுக்கொள்ளும்
மனங்கழுச்சி. அது காலவய த்ததாகவிற் காலமென்றார். இடம்-தனக்குத்
துணியாவா ரூடனுயவிடம். என் ஒதுதல் - தான் அது சொல்லுமாறும்
அதற்கு அவர்சொல்லு முத்தரமும் அதற் குப்பின் ரூண்சொல்லுவனவுமாக
இவ்வாற்றான் மேன்மேற் ரூனே கற்பித்தல். வடநூலார்
இவ்விருவகையாருடன் ஓலைகொடுத்து நிற்பாராயுங் கூட்டித் தூத காத் தலை,
இடை, கடையென்று வகுத்துக் கூறினாராகவின், அவர்மதமுங் தோன்றத்
தலையென்றார். தூதன்பது அதிகாரத்தான் வந்தது. இவ்வ ஜங்

துபாட்டாலும் தான் வகுத்துக் கூறுவான் திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கடன் -

(வேற்றரசரிடத்துத்தான்செய்யும்) முறைமையை, அறிந்து-தெரிந்து, காலம் கருதி - (அவர்) சமயம் பார்த்து, இடன் - (சென்றகருமஞ் சொல்லுதற்கு ஏற்ற) இடத் தை, அறிந்து-தெரிந்து, எண்ணி - (சொல்லும்வழியை முன்னே) விசாரித்து, உரைப்பான் - (அவ்வழி) சொல்லுவோன், தலை- (தூதரில்) மிக்கவன்.

687. He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

அ. தூய்மை துணைமை துணிவுடைமை யிம்முன்றின் வாய்மை வழியாப்பான் பண்பு.

(பா-ா.) எ-து,—தன்னரசன் வார்த்தையை அவன்சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்லுவான் திலக்கணமாவது பொருள் காமங்க ளாற் றயனாதலும் தனக்கு அவரமைச்சர் துணியாந்தன்மையும் துணிதலும் டைமையும் இம்முன்றேகூடிய மெய்மையிமன விவை, எ-று.

பொருள் காமங்கள்பற்றி வேறுபடக் கூறுமைப்பொருட்டுத் துய்மையும், தன்னரசனுக்கு உயர்க்கிழறியவழி எம்மனோர்க் கஃதியல்டெனக்குறி அவர் 320 நூல் கூகூ-ம். அதி. தாது.

வெகுளி சீக்குதற்பொருட்டுத் துணைமையும், இது சொ ஸ்லின் இவரோதஞ் செய்

வரென் ரெழியாமற்பொருட்டுத் துணிவுடைமையும், யாவரானுக் கேறப்படு

தற்பொருட்டு மெய்மையும், வேண்டப்பட்டன. இங்-ஒடுவிள் பொருட்கண்

வந்தது.

(தெ - ப - ா.)—வழி - (தன்னரசன்

வார்த்தையை)

அவன் சொல்லியவழியே, உரைப்பான் -
 (வேற்றரசர்க்கு) சொல்லுவானது, பண்பு - இலக்கணமாவது, தூய்மை -
 (பொருளாலும் காமத்தாலும்) பரிசுத்தஞ்சலும், துணைமை -
 (தனக்கு அவர் மந்திரிகள்) துணையாந்தன்மையும், துணிவு
 உடைமை -
 துணிதலை யுடைமையும், இம்முன்றின் -
 இம்முன்றே டிகூடிய,
 வாய்மை - மெய்மையும் ஆம்.

688. The qualifications of him who faithfully delivers his
 (sovereign's) message are purity, the support (of foreign
 ministers), and
 boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

க. விடுமாற்றம் வேந்தர்க்கு குரைப்பான் வடிமாற்றம்
 வாய்சோரா வன்க ணவன்.

(பரி-ஈ.) எ-து,-தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை
 வேற்றரசர்

க்குச்.சென்று சொல்லவுரியான் தனக்கு வரு மேதத்திற்கஞ்சி
 அவனுக்குத் தாழ்

வான வார்த்தையை வாய்சோர்ந்தஞ் சொல்லாத தின்மையை
 யுடையன்,எ-று.

தாழ்வு சாதி தருமமன்மையின், வடிவென்றார்.
 வாய்சோராவெனக் காரி

யங் காரணத்து ணடக்கப்பட்டது.

(தெ - ப-ஈ.)—வடிமாற்றம் - (தனக்கு வரும்
 துண்பத்திற்
 கஞ்சி அவனுக்கு) தாழ்வான வார்த்தையை, வாய்சோரா

- வாய்
தவறியுஞ் சொல்லாத, வன்கணவன் - வலிமையை
யடையவன்,
விடுமாற்றம் - (தன்அரசன்சொல்லி)
விட்டவார்த்தையை, வேங்
தர்க்கு - வேற்றரசர்க்கு, உரைப்பான் சொல்லுதற்
குரியன்.

689. He alone is fit to communicate (his sovereign's)
reply, who
possesses the firmness not to utter even inadvertently what
may reflect
discredit (on the latter).

க.0. இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாக் தூது.
(பி-ஊ.) எ-து,-அவ்வார்த்தை தன்னுபிரக்கிறுதி
தருமாயினும் அதற்
கஞ்சி யொழியாது தன்னரசன் சொல்லியவாறே அவனுக்கு
மிகுதியை வேற்ற
ரசரிடைச் சொல்லுவானே தூதனுவான், எ-று.
இறுதிபயப்பினு மெஞ்றதனுல், ஏனைய பயத்தல்
சொல்லவேண்டா வாயி
ற்று. இவை மூன்றுபாட்டாறுங் கூறியது கூறுவான திலக்கணக்
கூறப்
பட்டது.

எ.0 - ம். அதி. மன்னைச் சேர்க்கொழுகல்.
நூக 321

(தெ - ப - ளா.)—இறுதி பயப்பினும் - (அவ்வார்த்தை

தன்
க்கு) முடிவைத் தருமாயினும், அஞ்சாது - (அதற்கு)
பயப்ப

டாது, (தன்னரசன் சொன்னபடியே) இறைவற்கு -
அவ்வரச

னுக்கு, உறுதி - மிகுதியை, பயப்பது -
(வேற்றரசரிடத்து)

சொல்லுவானே, தூதாம் - தூதனுவான்.

690. He is the ambassador who fearlessly seeks his
sovereign's
good though it should cost him his life (to deliver his message).

எ0-ம். அதி. மன்னாச் சேர்ந்தொழுகல்.

அஃதாவது அமைச்சர் அரசனாப் பொருங்கி யொழுகுமாறு. இது,
வேங் தவாம் பண்புடைமை யென மேலே வேண்டப்பட்டமையின் தூதின்பின்
வைக் கட்பட்டது.

க. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேங்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

(பரி - ளா.) எ-து,-மாறுபடுதலையுடைய அரசனாச்
சேர்ந்தொழுகும் அமைச்சர் அவளை மிகங்குவதும் மிகச்செறிவதுஞ்
செய்யாது தீக்காய்வார் போல இடைநிலத்திலே நிற்க, எ-று.

கட்டின் வெகுளுங் தன்மையொன்பது தோன்ற, இகல்வேங்த
ளான்றர். மிகவகலிற் பயன் கொடாது மிகவனுகின் அவமதிபற்றித் தெறும்
வேங்தர்க்கு, மிகவகலிற் குளிர் நீக்காது மிகவனுகிற் சுடுவதாய்

தீயோன்தாய தொழிலு வமம் பெறப்பட்டது.

(தெ-ப-ரா.)—இகல் - மாறுபடுதலையுடைய,
வேந்தர்-அரசரா, சேர்ந்து - அடித்து, ஒழுகுவார் - நடக்கு
மங்திரிகள், அகலாது - அவரா மிக நீங்காமலும், அனுகாது -
மிக நெருங்காமலும், தீக்காய்வார் போல்க - நெருப்பிற் குளிர்
காய்வார்போல் (நடவிடத்து) நிற்கக்கடவர்.

691. Ministers who serve under fickle-minded monarchs
should, like those who warm themselves at the fire, be neither (too) far,
nor (too) near.

2. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கங் தரும்.

(பரி-ரா.) எ-து,-தம்மாத் சேரப்பட்ட மன்னர்
விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல் அமைச்சர்க்கு அவரானே
நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும், எ-து.

ஈண்டு விழைபவென்றது அவர்க்குச் சிறப்பாக வரியவற்றை. அவை
நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மையென் நிலை முதலாயின. இவற்றை
ஒப்பிற்

சுக

322 ஈ. 22 எ. 20 - ம. அதி. மன்னராச் சேர்ந்தொழுகல்.

கஞ்சித் தாம் விழையாதொழியலே, அவ்வச்சோக்கி யுவந்து அவர்தாமே
எல் லாச்செல்வமும் நல்குவாண்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பிற்
கேடு தரு மென்பதாம்.

(தெ-ப-ரா.)—மன்னர் - (தம்) அரசரால், விழைப -
வி ரு ம்பப் பட்டவைகளை, விழையாமை - (தாம்)
விரும்பாதிருத்தல், மன்னரால் - அவ்வரசராலே, மன்னிய -
நிலைபெற்ற, ஆக்கம்செல்வத்தை, தரும் - (மங்திரிகளுக்கு)
கொடுக்கும்.

692. For ministers not to covet the things desired by their
kings will through the kings themselves yield them everlasting wealth.

ஏ. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
மேற்றுதல் யார்க்கு மரிது.

(பி - கா.) எ-து,-அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின்
அரியபிழைகள் தங்கண்வாராமற் காக்க, அவற்றை வந்தனவாகக் கேட்டு
அவ்வரசர் ஜெயந்தருல் அவரைப் பின்றெளிவித்தல் யாவர்க்கு மரிதாகலான்,
எ-று.

அரியபிழைகளாவன அவராற் பொறுத்தற்கரிய அறைபோதல்,
உரிமை யொடு மருவல், அரும்பொருள் வெளவல் என் நிலை முதலாயின.
அவற்றைக் காத்தலாவது ஒருவன் சொல்லியக்கால் தகுமோவென் றையுருது
தகாதென்றே அவர் துணிய வொழுகல். ஒருவாற்றுத் தெளிவித்தாலும்
கடன்கொண்ட ராண் ரேஞ்சப் பொருடோன்று மாறுபோலக்
கண்டுமியல்லாம் அவை கிளைக்கப் படுதலின், யார்க்குமரி தென்றார். இவை
மூன்றுபாட்டானும் அது பொதுவகை யாற் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—போற்றின் - (மங்கிரிகள் தம்மை)
காத்துக் கொள்ள வேண்டினால், அரியவை - அரியபிழைகளை,
போற்றல்- (தம்மிடத்திலே வாராமல்) காக்கக்கடவர்,
கடுத்தபின் - (அவ் வரசர் அவை வந்தவைகளாகக் கேட்டு)
சந்தேகித்தபின்பு, தேற் றுதல் - (அவரைப்பின்) தெளிவித்தல்,
யார்க்கும் - யாவர்க்கும், அரிது - அரியது, (ஆதலால்.)

693. Ministers who would save themselves should avoid
(the commission of) serious errors; for if the king's suspicion is once
roused, no one can remove it.

ஏ. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.

(பி - கா.) எ-து,-அமைந்த வரச ராகுருந்தால் அவர்கான
ஒருவன் செவிக்கட் சொல்லுதலையும் ஒருவன் முகஷோக்கி நகுதலையும்
தவிர்க் கொடு
குக, எ-று.

சேர்தல் - பிறங்கேடு சேர்தல். செய்தொழுகின், தங்குற்றங் கண்டு
செய் தனவாகக் கொள்வொன்பது கருத்து.

(தெ - ப - கா.)—ஆன்ற - கிறைந்த, பெரியார் அகத்து
- அரசரிடத் திருக்கும்போது, செவிச் சொல்லும் - (ஒருவன்)
கா திலே சொல்லுதலையும், சேர்ந்த நகையும் - (ஒருவன்முக)
நேர க்கி நகைத்தலையும், அவித்து - நீக்கி, ஒழுகல் -
நடக்கக்கடவன்.

694. While in the presence of the sovereign, ministers
should neither whisper to nor smile at others.

இ. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

(பரி - கா.) எ-து,—அரசனுக்குப் பிறரோடு மறை சிகழ்வழி
யாதொரு பொருளையுஞ் செவிகொடுத்துக் கேளாது அவனை முடிகி
வின் வவதுஞ் செய் யாது அம்மறைப்பொருளை அவன்றுனே அடக்காது
சொல்லியக்காற் கேட்க, எ-று.

ஓர்தற்கேற்றும் பொருளாயினு மென்பார், எப்பொருளு மென்றார்.
மற்று விளைமாற்றின்கண் வந்தது.

(தெ - ப - கா.)—மறை - (அரசனுக்குப் பிறரோடு)
ரகசி யம் (நிகழு மிடத்து), எப்பொருளும் - யாதொரு
பொருளையும், ஓரார் - (செவிகொடுத்து) கேளாமலும்,
தொடரார் - (அவனை) முடிகிவினவாமலும், அப்பொருளை -
அங்த ரகசியப்பொருளை, விட்டக்கால் - (அவனே
அடக்காமல்) சொல்லினால், கேட்க - கேட்கக்கடவர்.

695. (When the king is engaged) in secret counsel (with
others), ministers should neither over-hear anything whatever nor
pry into it with inquisitive questions, but (wait to) listen when it is
divulged (by the king himself).

கூ. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப் பேட்பச் சொல்ல.

(பரி - ளா.) எ-து,—அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால்
அப்பொழுது சிகழ்கின்ற அவன் குறிப்பினையறிக்கு சொல்லுதற்கேற்ற
காலத்தையும் நோக்கி வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய் காரியங்களை
அவன்மனம் விரும்பும்வகை சொல்லுக, எ-று.

குறிப்புக் காரியத்தின்கணன்றிக் காம வெகுளி யுள்ளிட்டவற்றி
னிகழ் வழியும் அதற் கேலாக்காலத்தஞ் சொல்லுதல் பயனின்றுகவிற்
குறிப்பறிந்து காலங் கருதியென்றும், அவனுடம்படாதன
முடிவுபோகாமையின் வெறுப்பில வென்றும், பயனில்லவும்
பயன்கருங்கியவுஞ் செய்தல்வேண்டாமையின் வேண்டுபவென்றும், அவற்றை
இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய் சொற்களாற்
சொல்லுகவென்பார் வேட்பச்சொல் லென்றுங் கூறினார்.

(தெ-ப-ளா.)—(அரசனுக்குக் காரியஞ்
சொல்லும்போது) குறிப்பு அறிந்து - (அப்பொழுது
நிகழ்கின்ற அவனது) குறிப் 324⁰ நூச எ0 - ம். அதி.
மன்னாச்சேர்ந்தொழுகல்.

பைஅறிந்து, காலம் கருதி - (சொல்லுதற்குஏற்ற) காலத்தையும்
பார்த்து, வெறுப்பு இல - வெறுப்பில்லாதனவும், வேண்டுப் -
வேண்டுவனவும் ஆகிய காரியங்களை, வேட்ப - (அவன்மனம்)
விரும்பும்வகை, சொல்ல - சொல்லக்கடவர்.

696. Knowing the (king's) disposition, and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

எ. வேட்பன் சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.

(பரி - ளா.) எ-து,—பயன் பெரியனவுமாய் அரசன்
விரும்புவனவுமாய் காரியங்களை அவன் கேட்டில்லையினுஞ் சொல்லி
எஞ்ஞான்றும் பயனிலவாய் வற்றைத் தானே கேட்டாலுஞ் சொல்லாது விடுக,

எ-து.

வினையிலவனவுங் கேட்பினுமெனவும் வந்த சொற்களான், அவற்றின் மறு தலைச்சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான்வருதலின் விளையென்றும், வறு மைக்காலமு மடங்க எஞ்ஞான்றுமென்றுங் கூறினார். சொல்லுவனவஞ் சொல் வாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்குபாட்டானுஞ் சிறப்புவகை யாற் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—வேட்பன - (பெரும்பய னுள்ளவையும் அரசன்) விரும்புவனவும் (ஆகிய காரியங்களை), சொல்லி - (அவ ன்கேட்டிலனுமினும்) சொல்லி, எஞ்ஞான்றும்-எங்கானும், வினை இல - பயனில்லாதவைகளை, கேட்பினும் - (தானே) கேட்டா ஒும், சொல்லாவிடல் - சொல்லாது விடக்கடவன்.

697. Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

அ. இளைய ரின்முறைய ரொன்றிகழார் நின்ற வொளியோ டொழுகப் படும்.

(பரி - கா.) எ-து,—இவர் எம்மிளையரொன்றும் எமக்கின்ன முறையினை யுடையரொன்றும் அரசரை யலமதியாது அவர்மாட்டு நின்றவொளியோடு பொருந்த ஒழுகுதல் செய்ப்படும், எ-து.

ஒளி - உறங்காநிற்கவுங் தாழுலகங் காக்கின்ற அவர் கடவுட்டன்மை. அத ஞேழி பொருந்த வொழுகலாவது அவர் கடவளருந் தாம் மக்களுமா யொழுகு தல். அவ்வொளியாற் போக்கப்பட்ட வினமையும் முறையும்பற்றி இகழ்வரா யின், தாழும் போக்கப்படுவ ரொன்பது கருத்து.

(தெ - ப - கா.)—இளையர் - (இவர் எமக்கு) இளையவர், இன முறையர் - (எமக்கு) இன்னமுறையினர், என்று இகழார்- என்று (அரசரை) அவமதியாமல், நின்ற - (அவரிடத்து) நிலை பெற்ற, ஒளியோடு - ஒளியோடுபொருந்த, ஒழுகப்படும் - நடக் கத்தகும்.

எக - ம். அதி. குறிப்பறிதல்.

நடஞ்

698. Ministers should behave in accordance with the (Divine) light in the persons of kings and not despise them saying "He is our junior (in age) and connected with our family!"

கூ. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத
செய் துளக்கற்ற காட்சி யவர்.
[யார்

(பரி - கா.) எ-து, — அரசனால் யாம் நன்குமதிக்கப்பட்டே மென்று
கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார் ஸிலைபெற்ற வறிவினையுடையார்,
எ-து.

கொள்ளாதனசெய் தழிவெய்துவார் கொள்ப்பாட்டிற்குப் பின்
றம்மை வேறொருவராகக் கருதுவாரால்லின், முன்னையராகவே கருதி யஞ்சி
யொழுகு வானாத் துளக்கற்ற காட்சியவ ளன்றார்.

(தெ-ப-கா.)—துளக்கு அற்ற - அசைவற்ற, காட்சியவர்
- அறிவுடையவர், கொளப்பட்டேம் என்று - (அரசனால்)
நன்கு மதிக்கப்பட்டோ மென்று, எண்ணி-கருதி,
கொள்ளாத- (அவன்) விரும்பாதவைகளை, செய்யார் -
செய்யமாட்டார்கள்.

699. Those whose judgment is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves,) "We are esteemed by the king."

கூ. பழைய மெனக்கருதிப் பண்பஸ்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

(பரி - கா.) எ-து, — அரசனுக்கு யாம் பழையமெனக் கருதித்
தமக்கியல் டஸ்லாதவற்றைச் செய்யுமுரிமை அமைச்சர்க்குக் கேட்டினைப்
பயக்கும், எ-து.

அவன் பொறுது செறும்பொழுதின் அப்பழுமை கோக்கிக்
கண்ணேடாது உயினா வளவுதலான், அவன்வேண்டாதன செய்தற் கேதுவாய
கெழுதகைமை கேடுதரு மென்றார். இவை மூன்றுபாட்டானும்

பொறுப்பொன்று அரசர் வெறுப்பன செய்யற்க வென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—பழையம் என -
(அரசனுக்கு) பழைமை யோமென, கருதி - நினைத்து, பண்பு
அல்ல-(தமக்கு) இயல்பல்லாதவைகளை, செய்யும் - செய்கின்ற,
கெழுதகைமை - உரிமை யானது, கேடுதரும் -
(மந்திரிகளுக்கு) கேட்டைத் தரும்.

700. The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

எக-ம். அதி-குறிப்பறிதல்.

அஃதாவது அரசர் கருதியவதனை அவர் கூறும் லறிதல். இது,
ங்னாச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையா தாகலின், அதன்பின்
வைக்கப்பட்டது.

க. கூறுமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்சுநான்று
மாரூநீர் வையக் கணி.

326 க.உ.கா

எக - ம். அதி. குறிப்பறிதல்.

(பரி - ரா .) எ-து,—அரசனுற் குறித்த கருமத்தை அவன்
கூறவேண்டா வகை அவன் முகமாலூங் கண்ணாலு நோக்கி அறியுமமைச்சன்
எஞ்சுநான்றும் வற்றுத் தீராற்குழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓராபரணமாம்,
எ-று.

ஒப்புமடையனுப் பல்லார் க்கும் அழகுசெய்தலான்,
வையக்கணியென் ரூர். குறிப்பும் வையமும் ஆசுபெயர்.
வையத்திற்கென்பது விகாரப்பட்டு நின்றது.

(தெ-ப-ரா.)—குறிப்பு - (அரசனுல்) குறிக்கப்பட்ட
காரி யத்தை, கூறுமை - (அவன்) சொல்லவேண்டாவகை,

நோக்கி(அவன்முகத்தையாவது கண்ணையாவது) பார்த்து, அறிவான் - அறிகிற மங்கிரியானவன், எஞ்சான்றும் - எங்கானும், மாருந்வற்றுத் நீரினாலே சூழப்பட்ட, வையக்கு - உலகத்துள்ளார்க்கு, அணி - ஆபரணம்.

701. The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

ஒ. ஜூயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொள்ள.

(பரி-ா.) எ-து,—ஒருவன் மனத்தின்க ணிகழ்வதனை ஜூயப்படாது ஒரு தலையாக வன்றவல்லானை மகனேயாயினும் தெய்வத்தோ டொப்ப நன்குமதிக்க, எ-று.

உடம்பு முதலீயவற்றுன் ஒவ்வானுயினும் பிறர்களின்த் துணரும் தெய்வத் தன்மை யுடைமையின், தெய்வத்தோ டொப்ப வென்றார்.

(தெ-ப-ா.)—அகத்தது - (ஒருவனது)
மனத்தினிடத்து நிகழ்வதை, ஜூயப்படாது - சந்தேகப் படாமல், உணர்வானை - (துணிவாக) அறியவல்லவனை, தெய்வத்தோடு ஒப்ப-(மனிதனே யாயினும்) தெய்வத்தோடு சமானமாக, கொள்ள-நன்குமதிக்கக் கடவன்.

702. He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

ஒ. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துய் கொள்ள.

(பரி - ா.) எ-து,—தங்குறிப்பு நிகழுமா றறிந்து அதனும் பிற குறிப் பறியுங் தன்மையான அரசர் தம்முறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க, எ-று.

உண்ணிகழுநெறி யாவர்க்குமொத்தவின், பிறர் குறிப்பறிதற்குத் தங்குறி ப்புக் கருவியாயிற்று. உறுப்புகளாவன பொருளும் நாடும் யானை குதிரைக் கும் முதலீய புறத்தறுப்புகள். இதற்குப் பிறர்

முக்குறிப்பானே அவர்

மனக்குறிப் புணர்வாகா யென்றுஈப்பாரு மூளர்.
குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.

இவை

முன்றுபாட்டானுக்

எக - ம. அதி. குறிப்பறிதல்.

நூல் 327

(தெ-ப-ா-ா.)—குறிப்பின்-(தம்)

குறிப்புங்கழும்விதம்(அறிந்து), குறிப்பு உணர்வாகா -
(அதனால்) பிறர்குறிப்பு அறியுங் தன்மையவரா,
உறுப்பினுள்-(அரசர்தம்) உறுப்புகளுள், யாது கொடுத்தும் -
(அவர் வேண்டுவது) யாதோன்றைக் கொடுத்தா யினும்,
கொள்ள - (தமக்குத் துணையாக) கொள்ளக்கடவர்.

703. The king should even give whatever (is asked) of his belongings and secure him who by the indications (of his own mind) is able to read those of another.

ச. குறித்தது கூருமைக் கொள்வாரோ டெனை
யுறுப்போ ரணையரால் வேறு.

(பரி-ா-ா.) எ-து,—ஒருவன் மனத்துக் கருசிய வத்ஸை அவன்
கூறவேண்டாமல் அறியவல்லாரோடு மற்றை மாட்டாதார் உறுப்பா
வொருதன்மையராக வொப்பாராயினும் அறிவான் வேறு, எ-று.

கொள்ளாதா கொன்பதூஉம் ஆயினுமென்பதூஉம் அவாய்சிலையான்
வங் தன. சிறந்த வறிவின்மையின், விலக்கென்னுங் கருத்தான் வேறென்றார்.

(தெ-ப-ா-ா.)—குறித்தது - (லூருவன் மனத்தில்)
நினைத்த தை, கூருமை - (அவன்) சொல்லாமல்,
கொள்வாரோடு - அறிய வல்லவரோடு, ஏனை - மற்றை

(அறியமாட்டாதவர்), உறுப்பு - அவயவத்தால்,
ஒரளையர்-ஒருதன்மையாக வொப்பினும், வேறு(அறிவால்)
வேறு.

704. Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not may (indeed) resemble one another bodily; still are they different (mentally.)

கு. குறிப்பிற் குறிப்புணரா வாயி நூற்பினு
என்ன பயத்தவோ கண்.

(பரி - ரா.) எ-து, —குறித்தது காணவல்ல தங்காட்சியாற்
பிறர்குறி ப்பினை யுணரமாட்டாவாயின் ஒருவனுறுப்புகளுட் சிறந்த
கண்கள் வேறென்னபயினைச் செய்வன, எ-று.

முதற்கட் குறிப்பு ஆகுபெயர். குறிப்பறிதற்கட் டீணயாதற்
சிறப்புப்பற்றி உயிரதுணர்வு கண்மே ஹெற்றப்பட்டது. அக்கண்களாற்
பயனில்லை யென்ப தாம். இவை மிரண்டுபாட்டானால் குறிப்பறியார திழிபு
கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—குறிப்பின் - (குறித்ததை
அறியவல்லதன்) காட்சியால், குறிப்பு - (பிறர்) குறிப்பை,
உணரா ஆயின் - அறி யமாட்டா ஆயின்,
உறுப்பினுள்-(ஒருவனுக்கு) அவயவங்களுள், கண் -
சிறந்தகண்கள், என்ன பயத்தவோ-(வேறே) என்னபயன்
செய்வனவோ.

328 ஈழ எக - ம. அதி. குறிப்பறிதல்.

705. Of what use are the eyes amongst one's members, if they can- not by their own indications divine those of another ?

கு. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சுங்
கடுத்தது: காட்டு முகம்.

(பரி - ரா.) எ-து, —தன்னையுடத் பொருளை நிறத்தைத் தானே
சொ ணடுகாட்டும் பளிங்குபோல ஒருவனெஞ்சுத்து மிக்கதனை அவன்முகங்

தானே கொண்டு காட்டும், எ-று.

அடித்ததென்பது ஆகுபெயர். கடுத்ததென்பது கடியென்று முரிசீசூ வழியாய்வங்த தொழில்பெயர். உவமை ஒருபொருள் பிற்தொரு பொருளின் டன்னைப்பக் கொண்டு தோற்றுதலாகிய தொழில்பற்றி வந்தது.

(தெ-ப-ா.)—அடுத்தது-(தன்னை) அடுத்த பொருளினது நிறத்தை, காட்டும் - (தான்கொண்டு) காட்டுகிற, பளிங்குபோ ஸ் - கண்ணேடுபோல், நெஞ்சம்-(ஒருவனது) நெஞ்சத்தில், கடுத்தது - மிகுந்த குணத்தை, முகம் - (அவன்) முகமானது, காட்டும் - (தான் கொண்டு) காட்டும்.

706. As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

எ. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினும் காயினுங் தான்முங் துறும்.

(பி - ளா.) எ - து, - உயிர் ஒருவனை யுவத்தலானுக் காய்தலானு முறின், தான்றிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்குமாகலான் முக ம்போல அறிவுமிக்கது பிறிதுண்டோ இல்லை, எ-று.

உயிர்க்கே அறிவுள்ளது ஜம்புதங்களா வியன்ற முகத்திற்கிள்கிலை யென்பா ணாநோக்கி, உயிரது கருத்தறிந்து அஃதுவக்குறின் மலர்க்குதுக் காய்வுறிற் கருசு யும் வரலான், உண்டென மறுப்பார்போன்று, குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.

(தெ - ப - ளா.)—உவப்பினும் - (உயிரானது) விரும்பினு லும், காயினும் - வெறுத்தாலும், தான் - தான் (அறிந்து), முங் துறும் - அவ்விரண்டிலும் அவ்வுயிருக்கு முற்பட்டு நிற்கும், (ஆதலால்) முகத்தின் - முகம்போல, முதுக் குறைந்தது - அறி வு மிகுந்தது, உண்டோ - உளதோ, [இல்லை.]

707. Is there anything so full of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

அ. முகநோக்கி நிற்க வரையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.

(பரி - ளா.) எ-து,-குறையுறவானும் தன்மனத்தைக்
குறிப்பான்றிக்கு தானுற்றவதனைத் தீர்ப்பாளாப் பெறின் அவர் தன்முகம்
நோக்கும்வகை தா னும் அவர்முகநோக்கி அவ்வெல்லைக்கணிற்க வரையும்,
எ-து.

எக-ம். அதி. குறிப்பறிதல்.

நூல் 329

உணர்வாளானக் காரணமாக்கிக் கூறினார்.
அவ்வெல்லை யைக் கடந்து சொல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகவின்,
அது வேண்டாவென்பதாம். குறையுறவானியல்பு கூறுவார்போன்று கருவி
கூறியவாறு இவை முன்றுபாட்டானும் குறிப்பறிதற் கருவி முகமென்பது
கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அகம் நோக்கி- (குறையுறவோன்
தன்)மன த்தைக் குறிப்பால் அறிந்து, உற்றது - (தான்)
உற்றதனை, உணர்வார் - அறிந்து தீர்ப்பாளா, பெறின் -
பெற்றால், முகநோக்கி - (அவர்தன் முகத்தை பார்க்கும்படி
அவர்) முகத்தைப் பார்த்து, நிற்க - (அவ்வளவிலே) நிற்க,
அமையும் - போதும்.

708. If the king gets those who by looking into his mind
can understand (and remove) what has occurred (to him), it is enough
that he stand looking at their face.

க. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
கண்ணின்

வகைமை யுணர்வார்ப் பெறின்.

(பரி - ளா.) எ-து,-வேந்தர் தங்நோக்கு வேறுபாட்டின்
றன்மையை அறியவல்ல அமைச்சரைப்பெறின் அவர்க்கு மனத்துக்கிடங்க

பக்கமையை யும் ஏனைக்கேண்மையையும் வேற்றுவேந்தர் சொல்லிற்றிலராயினும் அவர் கண்களே சொல்லும், எ-து.

இறுதிக்கட்ட கண் ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன வெறுத்தநோக்க மும் உவங்த நோக்கமும். உணர்தல் - அவற்றை அவ்வகுக்குறிகளா எறிதல்.

(தெ-ப-ா.)—கண்ணின் வகைமை -(தமது) பார்வை வேறுபாட்டுத் தன்மையை, உணர்வார் - அறியவல்ல மங்கிரிகளை, பெறின் - (அரசர்) பெற்றால், (அவர்க்கு) பகைமையுங் கேண்மையும்-(மனத்திலுள்ள) பகைத்தன்மையும் நட்புத்தன்மையும், கண் - (வேற்றரசர் சொல்லாமல் போயினும் அவர்) கண்களே, உரைக்கும் - சொல்லும்.

709. If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

க.0. நூண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற.

(பரி - கா.) எ-து,—யாம் துண்ணிறவடையே மென்றிருக்கும் அமைச் சர் அரசர் கருத்தினையளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிறவில்லை, எ-து.

அறிவினுண்மை அஃதுடையார்மே லேற்றப்பட்டது. இய்தித், வடிவு, தொழில் சொல்லென்பன முதலாகப் பிறர்கருத் தளக்கு மளாவுகள் பல, அவை யெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும், நோக்கம் மளத்தொடு கலத்தலான் ஆஸ்டி மறைக்கப்படா தென்பதுபற்றி, அதனேயே பிரித்துக் கூறி

330 எண் எ-ம். அதி. அவையறிதல்.

ஞர். இனி ‘அலைக்குங்கோல்’ என்று பாடமோதி, நூண்ணியமென்றிருக்கும்

அமைச்சரை அரசர்களுக்குங்கோலாவது கண்ணென் வராத்து,
தன்வெகுளி

நோக்கால் அவர் வெகுடற்குறிப் பறிகவென்பது கருத்தாக்குவாரு
மூனர்.

இவையிரண்டுபாட்டானும் நுண்கருவி நோக்கென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—நுண்ணியம் என்பார் -
நட்பதுறிவுடை

யேம் என்றிருக்கு மந்திரிகள், அளக்கும் கோல் -
(அரசரது கரு

த்தை) அளக்குங் கோலாவது, காணுங்கால் -
ஆராயுமிடத்து,

கண்ணுல்லது - (அவரது) கண்களல்லாமல், பிற-வேறு,
இல்லை -

இல்லை.

710. The measuring-rod of those (ministers) who say
“we are

acute” will on inquiry be found to be their (own) eyes and
nothing else.

எ. - ம். அதி. அவையறிதல்.

அஃதாவது அரசனேழிருந்த அவையின தியல்பையறிதல்.
காரியஞ்சொல்

ஒங்கால் அவன் குறிப்பறிதலே யன்றி இதனும் வேண்டுதலின்,
இஃததன்பின்

வைக்கப்பட்டது.

க. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
கிறகையறிந்த தூய்மை யவர்.

(பரி - கா.) எ-து, — சொல்லின் குழுவினை யறிந்த
தூய்மையினையுடை

யார் தாமொன்றுசொல்லுங்கால் அப்பொழுதை யவையினையறிந்து
ஆராய்ந்து

சொல்லுக, எ-று.

சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச்சொல்,
குறிப்புச்சொ

ல்லென்னும் மூவகைச்சொல்லு மடங்கின. தூய்மை-அவற்றுள்
தமக்காகாதன

வொழித்து ஆவன கோடல். அவையென்றது ஈண்டு அதனளவை.
அது மிகுதி,

ஒப்பு, தாழ்வென மூவகைத்து. அறிதல்-தம்மொடு தூக்கியறிதல்.
ஆராய்தல்-

இவ்வைக்கட் சொல்லுங்காரியம் இது, சொல்லுமாறிது,
சொன்னால் அதன்

முடிவிது வென்று இவையுள்ளிட்டன வாராய்தல்.

(தெ-ப-ஹா.)—சொல்லின் தொகை - சொல்லின்
கூட்டத்

தை, அறிந்த - தெரிந்த, தூய்மையவர் - பரிசுத்த
குணமுடை

யவர், (தாம் ஒன்றுசொல்லும்போது) அவை -
(அப்பொழுதுள்

எ) சபையை, அறிந்து - தெரிந்து, ஆராய்ந்து -
ஆராய்ச்சிசெய்

து, சொல்லுக - சொல்லக்கடவர்.

711. Let the pure who know the arrangement of words
speak with

deliberation after ascertaining (the nature of) the court (then
assembled.)

2. இடைதெரிந்து ஈண்குணர்ந்து சொல்லுக
சொல்லி

எ.ம். அதி. அவையறிதல்.

நாக கீ/

(பி-ா.) எ-து,—சொற்களி நடையின் ஆராய்ந்தறிந்த நன்மையினை யுடையார் அவைக்கண் ஒன்றுசொல்லுங்கால் அதன் செவ்வியை யாராய்ந்தறி ந்து வழூப்படாமல் மிகவுக்தெளிந்து சொல்லுக, எ-து.

சொற்களின்டையாவது அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், சூறிப்புப்பொருளென்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி-கேட்டற்கண் விருப்புடைமை. வழு - சொல்வழுவும் பொருள்வழுவும். இவை மிரண்டிபாட்டானும் ஒன்றுசொல்லுங்கால் அவையறிந்தே சொல்லவேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—சொல்லின் நடை - சொற்களது நடையை, தெரிந்த - ஆராய்ந்து அறிந்த, நன்மையவர் - நன்மையை யுடையவர், இடைதெரிந்து - (சபையினிடத்து ஒன்று சொல்லும்போது) சமயத்தை ஆராய்ந்தறிந்து, நன்குணர்ந்து - (வழூப் படாமல்) மிகவுக் தெளிந்து, சொல்லுக - சொல்லக்கடவர்.

712. Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court.)

ஏ. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூ மில்.

(பி - ா.) எ-து,—அவையின தளவை யறியாது ஒன்று சொல்லுத லூத் தம்மேற்கொள்வார் அச்சொல்லுதவின் கூறுபாடும் அறியார், கற்று வல்ல கலையும் அவர்க்கில்லை, எ-து.

அம்மூவகைச் சொற்களால் வருஞ் சொல்லுதல் வகைமை

கேட்பாரது உணர்வு வகையைபற்றி வருதலாற் சொல்லின் வகையறியாளன்றும், இஃத் நியார் யாதுமறியாளன்று எல்லாராஜு மிகழப்படுதலின் வல்லதூரமில் வென்றும் கூறினார். இதனால் அவையறியாக்கால் வருங்குற்றங் கூறப்பட்டது.

(தெ.ப.ா.)—அவை - சபையினளவை, அறியார் - அறியாதவராகி, சொல்லல் - (ஒன்று) சொல்லுதலை, மேற்கொள்பவர் - தம்மேற் கொள்ளுபவர், சொல்லின்வகை - அச்சொல்லின் கூறுபாடும், அறியார் - தெரியாராவர்; வல்லது உம் - (மற்றும்) வல்லகலையும், இல் - (அவர்க்கு) இல்லை.

713. Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

ச. ஓளியார்முன் நென்னிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொள்ள.

(பி - ளா.) எ-து,—அறிவாலோள்ளியார் அவைக்கட் டாமு மொள்ளிய

ராக, ஏனைவென்னாக எவைக்கட் டாமும் வாலிய சுதையி னிறத்தைக் கொள்க,

எ-று.

332 ஈடு எ-ம். அதி. அவையறிதல்.

ஓளியாளன்றது மிக்காலையும் ஒத்தாலையும். அது விகாரத்தால் ஓளி யாளன நின்றது. ஓளியராதல் தந்நூலறிவுஞ் சொல்வன்மையுந் தோன்ற விரித்தல். அவையறியாத புல்லரை வெளியாளன்றது, வயிரமின்மரத்தை வெளித்தென்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வென்மை யுடையராக வென்பார், வான்சுதைவன்னங்கொள்ளலென்றார். அவையளவறிங் தார் செய்யுக்கிறம் இதனால் கருகுத்துக் கூறப்பட்டது. முன்னர் விரித்துக் கூறுப.

(தெ - ப - ளா.)—ஒளியார்முன் - (அறிவால்) ஒள்ளியாரது சபையினிடத்து, ஒள்ளியர் ஆதல் - (தாழும்) ஒள்ளியராகக்கட வர்; வெளியார் முன் - (மற்றை) அறிவீனர்களது சபையினிடத் து, வான் சுதை வண்ணம் - (தாழும்) வென் சுண்ணச் சாந்து நிறத்தை, கொளல் - கொள்ளக்கடவர்.

714. Ministers should be lights in the assembly of the enlightened, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

இ. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு

(பி - ளா.) எ-து, ஒருவற்கு இது நன்றென்று சிறப்பித்துச் சொல்லப் பட்ட குணங்களெல்லாவற்றுள்ளும் நன்றே தம்மின் மிக்காரவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றீனச் சொல்லாத வடக்கம், எ-று.
தங்குறைவும் அவர்மிகுதியும் முந்துகிளங்தாற்படி மிழுக்கும் கிளவாக்கா லெய்து நன்மையும் அறிந்தே யடங்கினமையின், அவ்வடக்கத்தினை நன்றென் றவற்றுள்ளு நன்றென்றார். முன்கிளத்தலையே விலக்கினமையின், உடன்கிளத் தலும் பின்கிளத்தலுமா மென்பது பெற்றார். இதனுன் மிக்காரவைக்கட் செய் யுந்திறங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—முதுவருள் - (தம்மின்) மிகுந்தவரது சபை யினிடத்து, முந்து - (அவருக்கு) முற்பட்டு, கிளவா - (ஒன்றை) சொல்லாத, செறிவு-அடுக்கம், நன்று என்றவற்றுள்ளும் - (ஒரு வர்க்கு இது) நல்லதென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் பலவினும், நன்றே - நல்லதாம்.

715. The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

சு. ஆற்றி நிலைதளர்க் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிமுக்கு.

(பரி - ரா.) எ-து, —வீடெய்தற்பொருட்டு கன்னெறிக்க
எனின்று ஞாரு வன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலோக்கும்
அகன்ற நூற்பொருள்களை யுட்கொண்டு அவற்றின் மெய்ம்மை யுணரவுல்லா
ரவைக்கண் வல்லா ஞாருவன் சொல்லிமுக்குப்படுதல், எ-து.

எடு. ம். அதி. அவையறிதல்.

நாடு ந

கூடு

நிலைதளர்ந்து வீழ்தல் உரைன்றுக் தோட்டியா ஞோக்குக்
காத்தோ முகியான் பின்னிமுக்கிக் கூட ரவோமுக்கத்தனுதல்.
பயனிழுத்தலேயன்றி இட மூலம் படிமென்பதாம். இதனுன் அதன்க
ஸ்ரிமுக்கியவழிப் படுங்குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—வியன்புலம்
- விரிந்த நூற்பொருள்களை, ஏற்று - உட்கொண்டு, உணர்வார்
முன்னர் - (அவைகளின் மெய்ம்மையை) அறியவெல்லவர்
சுபாயினில், இமுக்கு - (வல்லவ ஞாருவன்)
சொல்லிமுக்குப்படுதல், (முத்திபெற்பொருட்டு
நல்வழியினின்றவ ஞாருவன்), ஆற்றின் -
அவ்வழியினின்றும், நிலைதளர்ந்தால் அற்றே - நிலைதளர்ந்து
வீழ்ந்தாலோக்கும்.

716. (For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

எ. கற்றறிந்தார் கல்வி விளக்குக் கசடறச்
செற்றெறிதல் வல்லா ரகத்து.

(பரி-ரா.) எ-து, —வழுப்படாமற் சொற்களை யாராய்தல் வல்லா
ரவைக் கட்சொல்லின், பல நூல்களையுக் கற்று அவற்றினுய
பயனையறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளக்கித்தோன்றும், எ-து.

சொல்லினென்பது அவாய்நிலையான் வந்தது. ஆண்டே

சொல்கவென் பதாம்.

(தெ-ப-ரா.)—கசடுஅற-வழுப்படாமல், சொல்
தெரிதல்- சொற்களை ஆராய்தலில், வல்லார் அகத்து-வல்லவர்
சபையிடத் தே, (சொல்லினால்), கற்று - (பலநால்களையுங்)
கற்று, அறிந் தார் - (அவைகளாலாகிய பயனை) அறிந்தவரது,
கல்வி - கல்வி யானது, விளங்கும் - (யாவர்க்கும்)
விளங்கித்தோன்றும்.

717. The learning of those who have read and understood
(much) will shine in the assembly of those who can faultlessly examine
(the na- ture of) words.

ஏ. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்திய ஸீர்சொரிச் தற்று.

(பி - ரா.) எ-து,—பிறருணர்தலின்றிப் பொருள்களைத் தாமே
யுனர வல்ல அறிவினையுடையா ரதவைக்கட் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்
தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கன் நீரினைச்
சொரிச்தாற்போலும், எ-று.

தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளருமென்பதாம்.
இலவயிரண்டு பாட்டானும் ஒத்தாரவைக்கண் எவ்வழியுஞ்சொல்லுகவென்பது
கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—உணர்வது - (பெருள்களைத் தாமே)
அறிய வல்ல அறிவை, உடையார்முன் - உடையவர்
சபையினிடத்து, 334 நூச எ-ம். அதி.

அவையறிதல்.

சொல்லல் - (கற்றவர் ஒன்றைச்) சொல்லுதல், வளர்வதன்
- (தா

னே) வளர்வதொரு பயிர் நின்ற, பாத்தியுள் -
பாத்தியினுள்ளே,

ஸீர் சொரிச்தால் அற்று-நீராச் சொரிச்தாற்போலும்.

718. Lecturing to those who have the ability to
understand (for

themselves) is like watering a bed of plants that are growing
(of them-
selves.)

கூ. புல்வைவயுட் பொச்சாங்துஞ் சொல்லற்க
ரல்வைவயு

ணன்கு செலச்சொல்லு வார்.

(பறி - கா.) எ-து, —நல்லாரிருந்த வைவக்கண்
நல்லபொருள்களை அவர் மாங்கொ ளாச் சொல்லுதற்குரியார் அவையறியாத புல்லரிருந்த
வைவக்கண்

அவற்றை மறந்துஞ் சொல்லா தொழிக, எ-று.

சொல்லின், தம் மவையறியாமையை கோக்கி நல்வைவயும்,
பொருளாறி

யாமையாற் புல்வைதானும் இகழ்தவின், இரண்டவைக்கு
மாகாரௌப்பது

கருதிப் பொச்சாங்துஞ் சொல்லற்க வென்றார்.

(தெ-ப-கா.)—நல்அவையுள் - நல்லவரிருந்த
சபையினிட

த்து, நன்கு - நல்லபொருள்களை,
செல - (அவர்)மனங்கொள்ள,

சொல்லுவார் - சொல்லுதற் குரியவர், புல் அவையுள் -
(அவை

யறியாத) புல்லரிருந்த சபையினிடத்து, பொய்ச்சாங்தும்
- மறந்

தும், சொல்லற்க - (அவைகளை)
சொல்லாதொழியக்கடவர்.

719. Those who are able to speak good things
impressively in an
assembly of the good should not even forgetfully speak them in

that of

the low.

க. அங்கணத்து ஞக்க வமிழ்தற்றூற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொள்ள.

(பரி - கா.) எ-து,—நல்லார் தம்மினத்தரல்லாதா ரவைக்கண்
ஒன்றை

யுஞ் சொ ஸ்ரெக், சொல்லின் அது தாய்தல்லாத
முற்றத்தின்கணுக்க அமிழ்
தினை யொக்கும், எ-று.

கொள்ளென்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று
பின்னெதிர்ம

ஏற அல் விகுதியோடு கூடி “மகனை ஸ்” என்பதுபோனீன்றது.
சொல்லின்

அது வென்பன அவாய்சிலையான் வந்தன. பிறவொல்லாக்
கொள்வென்பதைத்
தொழிற்பெயராக்கி யுரைத்தார் ; அவர் அத்தொழில்

அமிழ்தென்னும் பொரு
ஞுவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா

மருந்தாதலறிக்கு நுகர்
வா ர கையினும்படாது அவ்வங்கணத்துக்கு மியைபின்றிக்
கெட்டவாறு தோ

ன் ற, உக்க வமிழ்தென்றூர். அச்சொற் பயனில்சொல்லா
மென்பதாயிற்று.
இவை யிரண்டுபாட்டானும் தாழ்ந்தாரவைக்கண் ஒருவழியுஞ்
சொல்லற்கவே

எப்பு கூறப்பட்டது.
(தெ - ப - கா.)—(நல்லோர்) தங்கணத்தர்

அல்லார்முன்-
தம்மினத்தவ ரல்லாதவர் சபையிடத்து,

கோட்டிகொள்ள - (யா
தொன்றையும்)
(சொன்னால்அது)அங்

சொல்லாதிருக்கக்கடவர்,

எந்-ம். அதி. அவையஞ்சாமை.

நூட்டு தேவந் கணத்துள் - (பரிசுத்தமல்லாத) முற்றத்துள்,
உக்க - வீழ்ந்த, அமிழ்து அற்று - அமிர்த மொக்கும்.

720. To utter (a good word) in the assembly of those who are
of an inferior rank is like dropping nectar on the ground.

எந்-ம். அதி. அவையஞ்சாமை.

அஃதாவது சொல்லுதற்குரிய அவையினையறிந்து சொல்லுங்கால்
அதற் கஞ்சாமை. அதிகாரமுறைமையும் இதனுணே விளங்கும்.

க. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
ரூகையறிந்த தூய்மை யவர்.

(பி - ரா.) எ-து, —கற்றுவல்லவை அல்லாவத்தை யென்னும்
அவைவ கையினையறிந்து வல்ல வகைக்கண் ஒன்றுசொல்லுங்கால்
அச்சத்தான் வழுப் படச்சொல்லார் சொல்லின் ரூகையெல்லாமறிந்த
தூய்மையினை யுடையார், எ-து.

இருந்தாரது வன்மை அவைமே லேற்றப்பட்டது. வல்லவை
யென்பதற்குத் தாங்கற்றுவல்ல நூற்பொருள்களை யென்றுவாப்பாரு மூனர்.
அச்சத்தானென்பது அதிகாரத்தான் வந்தது. சொல்லின்ரூகை,
தூய்மை யென்பனவற்றி ந்து மேலுளைத்தாக் குரைக்க.

(தெ-ப-ரா.)—சொல்லின் தொகை அறிந்த -
சொற்களது தொகையை அறிந்த, தூய்மையவர் - பரி
சுத்தகுணமுடையவர், வகையறிந்து - (கற்றுவல்லசபை
மூடசபை என்கிற சபையின்) வகையை அறிந்து, வல்லவை -
கற்றுவல்ல சபையில், (ஒன்று சொல்லும்போது)
வாய்சோரார் - (அச்சத்தாற்) பிழைப்படச் சொல்லார்.

721. The pure who know the classification of words having
first ascertained the nature (of the court) will not (through fear)

falter in their speech before that powerful body.

2. கற்றிருட் கற்று பொனப்படுவர் கற்றிருமுற்
கற்ற செலச்சொல்லு வார்.

(பி - ளா.) எ-து, — கற்றுபொல்லாரினும் இவர் நன்குகற்றுபொன்று
உலகத்தாராற் சொல்லப்படுவார் கற்றிரவைக்கண் அஞ்சாதே
தாங்கற்றவற்றை அவர் மனங்கொள்ளும்வகை சொல்லவல்லார், எ-து.
உலகமறிவது அவனையேயாகவின், அதனுற் புழுப்படுவாரும்
அவளேன் பதாம்.

(தெ-ப-ளை.) — கற்றிருமுன் - கற்றிரூர்
சபையினிடத்தே, கற்ற - (தாம்) கற்றவைகளை, செல -
(அவர்) மனங்கொள்ளும்

336 நந்து எங-ம். அதி. அவையஞ்சாமை.

வகை, சொல்லுவார் - (அஞ்சாமல்) சொல்லவல்லவர்,
கற்று

ரூன் - கற்றவொல்லாரினும், கற்றிரு - (இவர்)
நன்றாகக்கற்றவர்,
எனப்படுவர் - என்று (உலகத்தோரால்)
சொல்லப்படுவர்.

722. Those who can agreeably set forth their
acquirements before

the learned will be regarded as the most learned among the
learned.

ந. பகையகத்துச் சாவா ரொளிய ரவிய
ரவையகத் தஞ்சா தவர்.

(பி-ளா.) எ.து, — பகையிடை யஞ்சாது புக்குச்
சாவவல்லார் உலகத்

துப் பலர். அவையிடை யஞ்சாது புக்குச் சொல்லவல்லார் சிலர்,
எ-து.

அஞ்சாமை சாவாபொன்பதனேடுங் கூட்டி, அதனும்

சொல்லவல்லாரோன்

பது வருவித் துரைக்கப்பட்டது. இவை மூன்றுபாட்டாலும்
அவையஞ்சாரது

சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பகை அகத்து - பகையினிடத்து,
சாவார் -

(அஞ்சாதுபோய்) இறக்கவல்லவர், எளியர் -
(உலகத்து) பலர்,

அவைஅகத்து - சபையினிடத்து, அஞ்சாதவர் -
அஞ்சாமல்

(போய்ச்சொல்ல) வல்லவர், அரியர் - சிலர்.

723. Many indeed may (fearlessly) die in the presence
of (their)

foes; (but) few are those who are fearless in the assembly
(of the
learned).

ச. கற்றூர்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொள்ள.

(பி - னா.) எ-து,—பலதுல்களையுங் கற்றுரவைக்கட்
தாங்கற்றவற்றை

அவர் மனங்கொள்ளு மாற்றுற் சொல்லி அவற்றின்
மிக்கபொருள்களை அம்மி

கக் கற்றுரிடத் தறிந்துகொள்க, எ-று.

எல்லாம் ஒருவர்க்குக் கற்றல் கூடாமையின் வேறுவேறுய
கல்வியடை

யார் பலரிருந்த அவைக்கட் தாங்கற்றவற்றை அவர்க்கேற்பச்
சொல்லுக, சொ

ல்லவே, அவரும் அவையெல்லாஞ் சொல்லுவராகலான்,
ஏனைக்கற்கப் பெறு

தன் கேட் டறியலா மென்பதாயிற்று. இதனால் அதன்

தொருசார்பயன் கூறப்
பட்டது.

(தெ - ப - ளா.)—கற்றூர்முன் - (பலநூல்களையும்)
கற்றேர்

சபையினிடத்து, கற்ற - (தாம்) கற்றவைகளை, செல -
(அவர்)

மனங்கொள்ளும்படி, சொல்லி - சொல்லிக்காட்டி,
தாம் கற்ற -

தாங்கற்றவைகளிலும், மிக்க - அதிகமானபொருள்களை,
மிக்கா

ருள் - அதிகமாகக் கற்றவரிடத்து, கொள்ஸ் -
அறிந்துகொள்ளக்
கடவர்.

724. (Ministers) should agreeably set forth their
acquirements

before the learned and acquire more (knowledge) from their
(learning).

superiors in

எந் - ம். அநி. அவையஞ்சாமை.

நாள் 237.

இ. ஆற்றி னளவறிந்து கற்க வளவயஞ்சா
மாற்றங் கொடுத்தத் பொருட்டு.

(பி-ளா.) எ-து,—சொல்லிலக்கண செழியானே அளவைருளை
அமைச்சர் உட்பட்டுக் கந்த, வேற்றுவேந்த ரவையிடை யஞ்சாது அவர்
சொல்லிய சொற்கு உத்தரங் சொல்லுதற்பொருட்டு, எ-து.

அளவைருள் சொன்னால் கற்றே கற்கவேண்டுதலின், அதற்
கங்காறை னப் பட்டது. அளக்குங் கருவியை அளவென்றூர், ஆகுபெயரான்.
அவர்சொல்லை வெல்வதொருசொற் சொல்லலாவது நியாயத்து வாத
செற்ப விதன் டைகளும் சல சாதிகளும் முதலிய கற்றூர்க்கே யாகவின்,
அவற்றைப் பிழை யாமற் கற்கவேண்பதாம். இதனால் அதன்காரணங்
கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அவை - (வேற்றுவேந்தர்) சபையில்,
அஞ்சா - அஞ்சாமல், மாற்றம் - எதிர்மொழியை,
கொடுத்தற்பொருட்டு - சொல்லும்பொருட்டு, ஆற்றின் -
(சொல்லிலக்கண) வழி யால், அளவு - அளவைதாலே, அறிந்து
- தெரிந்து, கற்க - (மங்கிரிகன்) கற்கக்கடவர்.

725. In order to reply fearlessly before a foreign court,
(ministers) should learn logic according to the rules (of grammar.)

சு. வாலோடென் வன்கண்ண ரல்லார்க்கு
நாலோடென்

நுண்ணவை யஞ்சு பவர்க்கு.

(பி-ா.) எ-து, —வன்கண்மை யுடையரல்லாதார்க்கு வாலோ
டென்ன வியை புண்டு, அதுபோல நுண்ணியார தவையை யஞ்சுவார்க்கு
நாலோடென்ன வியை புண்டு, எ-து.

இருந்தாரது நுண்மை அவைமே லேற்றப்பட்டது. நுற்குரியரல்ல
ஒன் பதாம்.

(தெ-ப-ா.)—வன்கண்ணர் அல்லார்க்கு -
செளரியமுடை

யவ ரல்லாதவர்க்கு, வாலோடு - வாஞ்சுடனே, என் - யாது
(சம்

பங்தமுண்டு), (அதுபோல) நுண் அவை -
புத்திநுட்பமுடைய

வரது சபையை, அஞ்சுபவர்க்கு - பயப்படுபவர்க்கு,
நாலோடு-

கல்வியுடனே, என் - என்ன (சம்பங்தமுண்டு).

726. What have they to do with a sword who are not
valiant,
or they with learning who are afraid of an intelligent assembly?

எ. பகையகத்துப் பேஷைக யொள்வா எவையகந்
தஞ்சுமவன் கற்ற நால்.

(பரி - கா.) எ - து, — எறியப்படும் பகைநுவன் அதனையுஞ்சும் பேடி

பிடித்த கூர்வாளையொக்கும், சொல்லப்படும் அவைநுவன் அதனையுஞ்சுமவன் -

கற்றுநால், எ-று.

சங்

338. நூ-அ எ - ம. அதி. அவையுஞ்சாமை.

பேடி பெண்ணியல்புமிக்கு ஆணியல்பு முடையவள். களமும் வாய்த்துத்

தானும் நன்றுயிருந்ததே யாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்று

மினுற்போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றுயிருந்ததே யாயினுங் கற்ற

வன்குற்றத்தால் நால் சிறப்பின்றுயிற்று.

(தெ - ப - கா.)—அவை அகத்து - (சொல்லப்படும்) சபை

நடுவில், அஞ்சுமவன் - (அதனை) அஞ்சுமவன், கற்றுநால் - கற்

றறிந்தநால், பகை அகத்து - (எறியப்படும்) பகைநுவில், பேடி -

(அதனை அஞ்சும்) பேடி, கை - கையிற்பிடித்த, ஒள்வாள் - கூர்

வாளை (ஒக்கும்.)

727. The learning of him who is diffident before an assembly is

like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

அ. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்று செலச்சொல்லா தார்.

(பரி - ஸா.) எ - து, — நல்லாரிருந்த வவைக்கண் நல்ல
சொற்பொருள்க

னீத் தம்மச்சத்தான் அவர்க்கேற்கச் சொல்லமாட்டாதார்
பலனுல்களைக் கற்

ரூராயினும் உலகிற்குப் பயன்படுத்திலர், எ-று.

அறிவார்முற் சொல்லாமையிற் கல்வியினுண்மை யறிவாரில்லை
யென்ப

தாம். இனிப் பயமிலொன்பதற்குக் கல்விப்பயனுடைய ரல்லொன்
றுஞாப்பா

ருமூளர்.

(தெ - ப - ஸா.)—நல் அவையுள் - நல்லவரிருந்த
சபையுள்,

நன்கு - நல்லசொற்கெ பாருள்களை, செல- (அவர்க்கு)
ஏற்க, செர

ல்லாதார் - (அச்சத்தால்) சொல்லமாட்டாதவர், பல்
வவை கற்

றும் - பலனுல்களைக் கற்றூராயினும், பயம் இலரே -
(உலகத்து

க்கு) பிரயோசனப்படுத்திலர்.

728. Those who cannot agreeably speak good things before
a good

assembly are indeed unprofitable persons in spite of all their
various
acquirements.

கூ. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.

(பரி - ஸா.) எ-று, — நூல்களைக் கற்றுவைத்தும் அவற்றுற்
பயன்றிந்து

வைத்தும் நல்லாரிருந்த அவையினையஞ்சு ஆண்டுச் சொல்லாதானா
உலகத்

தார் கல்லாதவரினும் கடையரென்று சொல்லுவர், எ-று.

அக்கல்வியறிவுகளாற் பயன் ஒழுமெய்தாது

பிறையெய்துவிப்பதஞ்சு செ

ய்யாது கல்வித்துண்பமே யெய்திகிற்றவின், கல்லாதவரிற் கடையென
உலகம்

பழிக்கு மென்பதாம்.

(தெ - ப - ளா.)—கற்று - (நால்களை) கற்று,
அறிந்தும் -

(அவைகளாலேபயனை)

அறிந்திருந்தும்,

நல்லார்-நல்லவரிருந்த,

அவை - சபையை, அஞ்சவார் - அஞ்சி (அவ்விடத்தில்)

சொல் எச - ம். அநி. நாடு. நங்கை 339

லாதவரை, கல்லாதவரின் - மூடரினும், கடை - கடையர்,
என் ப - என்று (உலகத்தோர்) சொல்லுவார்.

729. They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

க. உள்ளெனினு மில்லாரோ டொப்பர் களன்ஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

(பரி - ளா.) எ-து,—அவைக்களத்தை யஞ்சித் தாங்கற்றவற்றை
அதற் கேற்கச் சொல்லமாட்டாதார் உயிர் வாழ்கின்றாயினும்,
உலகத்தாரா லை ஸ்னப்படாமையின் இறந்தாரோ டொப்பர், எ-று.

ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை. இவையைக்குபாட்டானும்
அவை யஞ்சவார திழிபு கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—களன் - சபையை, அஞ்சி-பயங்து, கற்ற
- (தாம்) கற்றவைகளை, செல - (அதற்கு) ஏற்க, சொல்லாதார்
- சொல்லமாட்டாதவர், உளர் எனினும் - உயிரோ
டிருந்தாராயி னும், இல்லாரோடு ஓப்பர் - (உலகத்தோரால்
எண்ணப்படாமையால்) இறந்தவரோ டொப்பாவார்.

730. Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

எசு - ம். அதி. நாடு.

இனி அவ்வரசனாலும் அமைச்சனாலுங் கொண்டுய்க்கப்படுவதாய் ஏனை அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பிற்குய நாடு ஒரதிகாரத் தாற் கூறுகின்றார்.

க. தள்ளா விளையுனுங் தக்காருங் தாழ்விலாச்
செல்வருங் சேர்வது நாடு.

(பரி - னா.) எ - து, - குன்றுத விளையினாச் செய்வோரும் அறவோரும் கேடில்லாத செல்வமுடையோரும் ஒருங்கு வாழ்வதே நாடாவது. எ - று.

மற்றை யுயர்திஜீப் பொருள்களோடுஞ் சேர்தற்றெழுழிலோடும் இயை யாமையின், விளையினான்பது உழவர்மேனின்றது. குன்றுமை - எல்லாவணவு களும் நிறைய வளவாதல். இதனால் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறங்கோர் அந்தனர் முதலாயினார். “நற்றவஞ்செய்வா ர்க்கிடங் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்” என்றார் பிறகும். இதனால் அழிவின்மை பெறப்பட்டது. கேடில்லாமை - வழங்கத்தொலையாமை; செல்வர் கலத்தினும் காலினும் அரும்பொரு டரும் வணிகர், இதனால் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள்வாய்த்தல் பெறப்பட்டது.

340. ஈசு

எசு - ம். அதி. நாடு.

(தெ-ப-னா.) - நாடு - நாடாவது, தள்ளா விளையுனும் - குன்

ரூத விளைவுசெய்வோரும், தக்காரும் - அறவோரும், தாழ்விலாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும், சேர்வது -

கூடி வாழ்வதே.

731. A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

உ. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி
யருக்கேட்டா
லாற்ற விளைவது நாடு.

(பி - ஸா.) எ-து,—அளவிறந்த பொருளுடைமையாற்
பிறதேயத்தாரா
ஞம் விரும்பத்தக்கதாய் கேழன்மையோடு கூடி மிகவிளைவதே
நாடாவது, எ-று.

அளவிறப்புப் பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின்
மிகுதி

மேலும் நின்றது. கேடாவது - மிக்கபெயல், பெயலின்மை, எவி,
விட்டில்,

கிளி, அரசன்மை யென்றிவற்றான் வருவது. “மிக்கபெய
லோடுபெய லின்

மையெலி விட்டில்கிளி யக்கனர சன்மையோ டாறு.” இவற்றை
வடநூலார்

ஈதிகளன்ப. இவற்றுன் முன்னையவற்றதின்மை
அரசனரத்தானும், பின்

னையதின்மை அவன்மறத்தானும், வரும். இவ்வின்மைகளான்
மிகவிளைவதா

யிற்று.

(தெ - ப - ஸா.)—நாடு - நாடாவது, பெரும்
பொருளால்-

அளவற்ற பொருளுடைமையால், பெட்டக்கது ஆகி -
(பிறதேச

த்தாராலும்) விரும்பத்தக்கதாகி, அருங்கேட்டால் -
அழிவில்லா

மையோடு கூடி, ஆற்ற விளைவது - மிகவிளைவதே.

732. A kingdom is that which is desired for its immense wealth,

and which grows greatly in prosperity, being free from destructive causes.

ஈ. பொறையொருங்கு மேல்வருங்காற் ரூங்கி
யிறைவற்

கிறையொருங்கு நேர்வது நாடு.

(பரி - ஈ.) எ - து, - பிறநாடுகள் பொறுத்த பாரமெல்லாம்
ஒருங்கே

தன்கண்வருங்கால் அவற்றைத் தாங்கி அதன்மேற் றன்ன ரச்சுக்கு
இறைப்

பொருண் முழுதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது, எ - று.
பாரங்கள் - மக்கட்டொகுதியும் ஆனென்றுமை முதலிய விலங்குத்
தொகுதி

யும். தாங்குதல் - அவை தத்தங்தேயத்துப் பகை வந்திருத்ததாக,
அரசுகோல்

கோடியதாக, உணவின்மையானத் தன்கண் வந்தால் அவ்வத்
தேயங்களைப்

போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக்
குறைபடுத்தாது

தானே கொடுப்பதென்பார், இறையொருங்கு நேர்வதென்றார்.

(தெ.ப.ஈ.)—நாடு - நாடாவது, பொறை -
(பிறநாடுகள்

கமங்த) பாரமெல்லாம், ஒருங்கு - ஒருங்குசேர,
மேல்வருங்

கால் - (தன்) மேல்வரும்போது, தாங்கி - (அவைகளை)
தாங்கி,

எசு - ம். அ.நி. நாடு.

ஈ. சு. ६

இறைவற்கு - (அதன்மேலும் தன்) அரசனுக்கு, இறைஒருங்கு- இறைப்பொருண் முழுவதையும், ஸேர்வது - உடன்பட்டுக் கொடுப்பதே.

733. A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

ச. உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு.

(பரி - ளா.) எ-து,- மிக்க பசியும் நீங்காத நோயும் புறத்துளின்று வங் தழிவசெய்யும் பகையுமின்றி இனிது ஈடப்பதே ஈடாவது, எ-று.

உறுபசி உழவருடைமையானும் ஆற்றவிளைதலானும் சேராதா யிற்று. ஓவாப்பினி தீக்காற்று மிக்ககுளிர் வெப்பங்களும் நகரப்படுமெவற்றது தீமையு மின்மையிற் சேராதாயிற்று. செறுபகை அரசனுற்றலும் நிலைப்படையும் அட. வியும் அரனு முடைமையிற் சேராதாயிற்று.

(தெ-ப-ளா.)—நாடு - நர்டாவது, உறுபசியும் - அதிகபசி யும், ஓவாப் பிணியும் - நீங்காத நோயும், செறுபகையும் - (புறத் திலிருந்துவந்த) அழிவுசெய்யும் பகையும், சேராது - அடையப் பெறுமல், இயல்வது - இனிதுநடப்பதே.

734. A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

நி. பல்குமுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு.

(பரி-ளா.) எ-து, சங்கேதவயத்தான் மாறுபட்டுக் கூடும் பலகூட்டமும், உடனுறையாளின்றே பாழாகச் செய்யு முட்பகையும், அளவுவந்தால் வேந்தனீ யலைக்குங் கொல்விளைக் குறம்பரும் இல்லாததே ஈடாவது, எ-று.

சங்கேதம்-சாபிப்தியும் கடவுள்பற்றியும் பலர்க்குள்தா மொருமை
உட் பகை - ஆற்லைப்பார் கள்வர் குறளைக்குறவார் முதலிய மக்களும், பன்றி,
புலி, கரடி முதலிய விளங்குகளும். உட்பகை குறும்பென்பன ஆகுபெயர்.
இம்மூன்று நூற்றும் அரசனுவும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே
நாடென்பதாம்.

(தெ-ப-ா.)—நாடு - நாடாவது, பஸ் குழுவும் -
(சங்கேத வசத்தால் மாறுபட்டுக்கூடும்) பலகூட்டமும், பாழ்
செய்யும்(உடனிருந்துகொண்டே) பாழாகச் செய்யும்,
உட்பகையும்-(கன் எர்முதலிய) உட்பகையும்,
வேங்தலைக்கும்-(சமயம்வங்தால்) அரசனை அலைக்கின்ற, கொல்
குறம்பும் - கொலைத்தொழிற் குறம் பரும், இல்லது -
இல்லாததே.

735. A kingdom is that which is without various (irregular)
associations, destructive internal enemies, and murderous savages who
(sometimes) harrass the sovereign.

342 ஈசு

எசு - ம். அ.தி. நாடு.

ச. கேட்ரியாக் கெட்ட விடத்தும் வளங்குன்று
நாடென்ப நாட்டிற் ரலை.

(பி - நா.) எ-து,-பகைவராற் கெடுத லறியாததாய்
அறிதிற்கெட்டதா யினும் அப்பொழுதுக் தன்வளங்குன்றுத் நாட்டினை
எல்லாநாட்டினுங் தலையென்று சொல்லுவர் நூலேர், எ-து.

அறியாத குன்றுத வென்றும் பெய்ரொச்சங்களி னிறுதிச்சிலைகள்
விகாரத் தாற் ரெங்கன. கேட்ரியாமை - அரசனுற்றலானும் கடவுட்பூசை
யறங்களே ந்றியற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவளவும்
வயலினுங் தண்டமீயினும் வினோவனவுமாம். குன்றுமை - அவை

செய்யவேண்டாமல் இய ப்பாகவே யுளவாயும் முன்னிட்டப்பட்டுக் குறைவதுதல். இவையாறுபாட்டானும் நாட்ட திலக்கணக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கேடு அறியா - (பகைவராலே) கெடுதலறி யாததும், கெட்டவிடத்தும்-(அரிதில்) கெட்டவிடத்தும், வளம் குன்று - (அப்பொழுதும்) வளங்குறையாததும் ஆன, நா ⑥ - நாட்டை, நாட்டின் - (எல்லா) நா இகளிலும், தலை - முதன்மைய தாகும், என்ப - என்று (நாலோர்) சொல்லுவர்.

736. The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.

எ. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரனு நாட்டிற் குறுப்பு.

(பரி - கா.) எ-து,—கீழ்நீர் மேற்கொணப்பட்ட தன்கணீரும் வாய்ப்பு டைத்தாய மலையும் அதனினின்றும் வருவதாய நீரும் அழியாத ககரியும் நாட்டிற் கவயவமாம், எ-து.

ஈண்டுப் புனலென்றது தரவ கேணிகளும் ஏரிகளும் ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே யாகவின். அவற்றுள் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி யொருபுடையதாக லும் தன்வளங்தருதலும் மாரிக்களுண்டாரீர் கோடைக்களுமிழ்தலு முடை மைபற்றி வாய்ந்த மலையென்றார். அரண்—ஆகுபெயர். இதனுள் அதனவயவங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இருபுனலும் - (தன்னிடத்துக் கீழ்நீர் மேல் நீர் எனப்படும்) இருவகை நீரும், வாய்ந்த மலையும் - வாய்ப்புடை த்தாகிய மலையும், வருபுனலும் - (அதிலிருங்கு) வருவதா கிய நீரும், வல் அரனும் - அழியாத ககரியும், நாட்டிற்கு - நாட்டி னுக்கு, உறுப்பு - அவயவமாம்.

737. The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an indestructible fort.

எசு - ம். அதி. நாடு.

ஈசாந

தேவை

அ. பின்னியின்மை செல்வம் விளையின்ப மேம
மணியென்ப நாட்டிற்கில் வைங்கு.

(பரி - கா.) எ-து, — நோயின்மையுஞ் செல்வம் விளைதல் இன்பம்
காவ

லென்றிவை யுடைமையுமாகிய இவ்வைங்கினையும் நாட்டிற் கழகன்று
சொல்லு

வர் நூலோர், எ-து.

பின்னியின்மை-நிலநலத்தான் வருவது. செல்வம்-மேற்சொல்லியன.
இன்

பம்-விழும் வேள்வியுஞ் சான்றேரு முடைமையானும், துகர்வன
வடை.மையா

ஆம், நிலநிர்களது நன்மையானும், வாழ்னார்க்கு உண்ணிகழுவது.
காவலை

னவே அரசன்காவலும் வாழ்வோர் காவலும் அரண்காவலு மடக்கின.
பிறதே

யங்கனி ஞுள்ளாரும் விழைக்கு பின் அவையுள்ளாமைக் கேதுவாய
அதனழுகு

இதனும் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—பின்னி இன்மை - நோயில்லாமையும்,
செ

ல்வம் - செல்வமும், விளைவு - பயிர் விளைவும், இன்பம் -
சுகழும்,

ஏமம் - காவலும், இவ்வைங்கு - ஆகிய இவ்வைங்கினையும்,
நாட்

முற்கு - தேசத்திற்கு, அணி - அழகாகும், என்ப - என்று
(நாலோர்) சொல்லுவர்.

738. Freedom from epidemics, wealth, produce, happiness, and protection (to subjects); these five, the learned say, are the ornaments of a kingdom.

கூ. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளங்தரு நாடு.

(பி-ரா.) எ-து,—தங்கண்வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பாற ரூ யேயடையுஞ் செல்வத்தை யுடையவற்றை நாலோர் நாடென்று சொல்லுவர்; ஆதலாற் மேடிவருந்தச் செல்வமடைவிக்கும் நாடுகள் நாடாகா, எ-று.

நாடுதல் இருவழியும் வருத்தத்தின்மே ணின்றது.
“பொருள்செய்வார்க்கு மஃதிடம்” என்றார் பிறரும். நாலோர்விதிபற்றி எதிர்மறை முகத்தாற் குற்றங் கூறியவாறு. இவ்வாறன்றி என்பவென்பதனைப் பின்னுங்கூட்டி இரு பொருள் பட வரைப்பின், அனுவாதமாம்.

(தெ - ப - ளா.)—நாடா - (தம்மிடத்து வாழ்வோர்) தேடி வருந்தாமல், வளத்தன - (அவரிடத்துத் தானே அடையும்) செல்வத்தை யுடையவைகளை, நாடு-நாடுகள், என்ப-என்று (நாலோர்) சொல்லுவர், (ஆதலால்), நாட - தேடிவருந்த, வளங்தரும் - செல்வத்தை அடைவிப்பவையாகிய, நாடு - நாடுகள், நாடுஅல்ல - நாடுகளாக ராவாம்.

739. The learned say that those are kingdoms whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

கூ. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.

(பி-கா.) எ-து,—வேந்தனேடு மேவுதலில்லாத காடு மேற்சொல்லிய குணங்க ளெல்லாவற்றூலும் நிறைக்கிருக்கத்தாயினும் அவற்றுற் பயனுடைத் தன்று, எ-து.

வேந்தமைவெனவே, குடிகள் அவன்மாட்டன்படிடயராதலும் அவன்றுள் இவர்மாட்டருளுடையனுதலும் அடங்கின. அவையில்வழி வாழ்வோரின்மையின் அவற்றுற் பயனின்றூயிற்று. இவை யிரண்டுபாட்டாலும் அதன்குற்றங் கூறப்பட்டது.

(த-ப-கா.)—வேந்து - அரசனேடு, அமைவு இல்லாத - பொருந்துதலில்லாத, நாடு - தேசம், ஆங்கு - மேற்சொல்லிய குணங்களாலெல்லாம், அமைவு எய்தியக்கண்ணும் - நிறைந்து ளளதாயினும், பயம் இன்றே-(அவைகளால்) பயனுடைத்தன்று.

740. Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the subjects.

எரு-ம். அதி—அரண்.

இனி அங்காட்டிற் குறுப்பாயடங்குமாயினும் பகைவராற் கிருகீலவுந்துழி அது தனக்கும் அரசன்றனக்கும் ஏமமாதற் சிறப்புப்பற்றிப் பிறதோரங்கமாக வோதப்பட்ட அரண் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார்.

க. ஆற்று பவர்க்கு மரண்பொருளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.

(பி-கா.) எ-து,—மூவகையாற்றலு முடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது. அவையின்றித் தம்மேல் வருவார்க்கஞ்சித்தன்

கிண்யே யடைவார்க்கும் அரண் சிறந்தது. எ-து.

பிறர்மேற் செல்லுங்கால் உரிமை பொருண் முதலியவற்றைப் பிறகு

வன் வெளவாமல் வைத்துச் செல்லவேண்டு மாகலானும், அப்பெருமை தொ

லைக் திறுதிவங்குமிக் கடன்டு னுடைகலத்தார் போன்று ஏமங்கானு
திறுவ

ராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று.
அர

ணிஸ்வழி அழியும்பாலராகவின், அவனா முற்கூறினார். இதனால்
அரணின்து

சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—அரண் - கோட்டையானது,
ஆற்றுபவர்க்

கும் - (ஸுவகை வலிமையு முடையவராய்) பிறர் மேற்
செல்வோ

ரக்கும், பொருள் - சிறந்ததாகும்; அஞ்சி -
(அவையல்லாமல்

தம் மேல் வருவோர்க்கு) அஞ்சி, தற்போற்றுபவர்க்கும் -
தன்னை

யே அடைவோர்க்கும், பொருள் - சிறந்ததாகும்.

741. A fort is an object of importance to those who march
(against

their foes) as well as to those who through fear (of pursuers) would
seek
it for shelter.

எடு-ம். அ.தி. அரய்.

ந.ச.நு 345

உ. மணிச்சிரு மண்ணு மலையு மணிநிமுற்
காடு முடைய தரண்.

(பி-ா-.) எ-து,- மணிபோலு கிறத்தினையுடைய ரீரும்

வெள்ளிடை

ந்தலமும் மலையுங் குளிர்க்க நிழலையுடைய காடுமுடையதே அரணுவது, எ-று.

எஞ்சூன்றும் வற்றுத் தீவன்பார் மணிநீலென்றும், நீருமிழுமில்லை மருசிலமென்டார் மன்னென்றும், செறிக்த காடென்பார் அணிநிழந்காடென்றும் கூறினார். மதிற்புறத்து மருசிலம் பகைவர் அரண்பற்றுமைப் பொருட்டு. நீரங்கள், நிலவரங்கள் மலையரங்கள் காட்டாண்ண இயற்கையுஞ் செயற்கையுமாய இங்கான்கரனுஞ் சூழப்படுவது அரண்பதாம்.

(தெ-ப-ா.) — அரண் - கோட்டையாவது, மணிநீரும் - மணிபோல் விறத்தையுடைய நீரும், மன்னும் - வெளிசிலமும் மலையும், அணிநிழல் காடும் - குளிர்ந்த நிழலையுடைய காடும், உடையது - உடையதே.

742. A fort is that which has ever-lasting water, plains, and cool shady forests, mountains

ந. உயர்வகலங் திண்மையருமையிங் நான்கி னமைவர ஜென்றுராக்கு நால்.

(பி-ா.) எ-து,-உயர்ச்சியும் அகலமும் திண்மையும் அருமையு மென் ற சொல்லப்பட்ட இங்கான்கின் மிகுதியையுடைய மதிலை அரண்ண்றுசொல் வூவர் நுலோர், எ-று.

அமைவு நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏனியெப்தாதது. அகலம்- புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று விளைசெய் யலாக் தலையகலமும். திண்மை-கல்விட்டிகைகளாற் செய்தவிற் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அனுகற்கருமை.

பொறிகளாவன—“வணவிற் பொறியு மயிற் செறிநிலையுங்—கருவிர ஓகருங் கல்லுமிழ் கவனும்—பரிவுது வெந்தெயும் பாகடு குழிசியுங்—காய்பொன் னுலையுங் கல்விடு கூடையுங்—தூண்டிலுங் துடக்கு மாஸ்டலை யடிப்புங்—கவையுங் கழுவும் புதையும் புழையு—மைய வித் துலாமுங் கைபெய ஞியுங்—சென்றெறி சிரலும் பன்றியும் டைனயு— மெழுவஞ் சீப்பு முழுவிற்ற கண்யமுங்—கோதுங் குந்தமும் வேலுஞ் குலமும்” என்றிவை முதலாயின.

(தெ - ப - ளா.)—உயர்வு - உயர்ச்சியும், அகலம் - அகலமும், திண்மை - வளிமையும், அருமை - அருமையும் (என்னப் பட்ட), இந்நான்கின் - இவை நான்கினுடைய, அமைவு - மிகுநியையுடைய மதிலை, அரணைன்று - கோட்டையென்று, நூல்நூலோர், உரைக்கும் - சொல்லுவர்.

743. The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz. height, breadth, strength and inaccessibility.

ச. சிறுகாப்பிழ் பேரிடத்த தாகி யுறுபகை யூக்க மழிப்ப தரண்.

தெ

346 ரூசூ

எடு-ம். அதி. அரண்.

(பரி - ளா.) எ-து, —காக்கவேண்டு மிடஞ்சிறிதாய் அகன்ற விடத்தை யுடைத்தாய்த் தன்னைவங்கு முற்றிய பகைவரது மனவெழுச்சியைக் கெடுப்பதே அரணுவது, எ-து.

வாயிலும் வழியும் ஒழிந்த விடங்கள் மலை, காடு, நீர்நிலையென் நிலந்தூள் ஏற்பனவுடைத்தாதல் பற்றிச் சிறுகாப்பினென்றும், அகத்தோர் எலிவின்றி மிரு த்தல் பற்றிப் பேரிடத்ததாகியென்றும், தம்வலி ஜோக்கி இத்பொழுதேயழி த்து மென்று வரும்பகைவர் வந்துகண்டால் அவ்லுக்க மொழிதல்பத்தி ஊக்க மழிப்ப தென்றுக் கூறினார்.

(தெ-ப-ளா.)—அரண் - கோட்டையாவது, சிறுகாப்பின்காக்கவேண்டுமெடஞ் சிறியதாய், பேரிடத்தது ஆகி-பரந்த இட த்தை உடையதாய், உறுபகை - (தன்னை) சூழ்ந்த பகைவரது, ஊக்கம் - மனவெழுச்சியை, அழிப்பது - கெடுப்பதே.

744. A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

கூ. கொள்ற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.

(பரி - ளா.) எ-து, — புறத்தோராற் கோடற்கரிதாய் உட்கொண்ட
பலவகை யுணவிற்றும் அகத்தாரது போர்நிலைக்கெளிதாய் நீர்மையை
யுடையதே அரணுவது, எ-து.

கோடற்கருமை - இளை சிடங்குகளானும் பொறிகளானும்
இடங்கொள்ளுதற் கருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின்,
மற்றுள்ள நுகரப்படுவனவு மடங்கின். நிலைக்கெளிதா நீர்மையாவது
அகத்தார் விட்ட ஆயுத முதலிய புறத்தார்மே லெளிதிற்சேறலும்,
அவர்விட்டன அகத்தார்மேற் செல்லாமையும், பதணப்பறப்பும் முதலாயின.

(தெ - ப - ளா.)—அரண் - கோட்டையாவது,
கொள்ற்கு அரிது ஆய் - (புறத்தோராலே) கொள்ளுதற்
கரிதாய், கொண்ட - உட்கொண்ட, கூழ்த்து ஆகி -
(பலவகை) உணவை உடையதாகி, அகத்தார் -
உள்ளிடத்தோரது, நிலைக்கு - (போர்) நிலைக்கு, எளிது ஆம் -
எளியதாகிய, நீரது - குணத்தையு முடையதே.

745. A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.

கூ. எல்லாப் பொருஞு முடைத்தா யிடத்துதவு
நல்லா ஞுடைய தரண்.

(பரி - ளா.) எ-து, — அகத்தோர்க்கு வேண்டும் பொருள்க
ளால்லாவற் கறையும் உள்ளேயுடைத்தாய்ப் புறத்தோரால் அழிவெய்து
மெல்லைக்கள் அஃப் தெய்தாவகை யுதவிக் காக்கும் உல்லவீரனாயு முடையதே
அரணுவது, எ-து. எரு-ம். அதி. அரண்.

ஈசான
247

அரசன்மாட் டன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய

ஏற்கு ணங்க ஞடமைப்பற்றி நல்லாளென்றார்.

(தெ - ப - ரா.) — அரண் - கோட்டையாவது, எல்லாப் பொருளும் - (உள்ளிடத்தோர் வேண்டும்) பொருள்கள் யாவை யும், உடைத்தாய் - உடையதாகி, இடத்து - (புறத்தோரால்) அழிவடையுமளவில், உதவும் - (அது வராதபடி) உதவிக்காக்கவல்ல, நல்ல ஆள் - நல் வீரராயும், உடையது-உடையதே.

746. A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes.)

எ. முற்றியு முற்று தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண்.

(பா - ரா.) எ-து, — புக்கொடூ போக்கொழியும்வகை நெருங்கிச் சூழ்ந்தும் அங்கனஞ்சு சூழாது நெகிழ்ந்தவிடஞோக்கி ஒருமுகமாகப் பொருதும் அகத்தோரை அவர் தெளிவ்தோரைவிட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும் புறத் தோராற் கொள்ளுதற்கரியதே அரணுவது, எ-து.

இம்முன்றுபாயத்துள்ளும் முதலது எல்லாப் பொருளுடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும், வாயாவாயின.

(தெ - ப - ரா.) — அரண் - கோட்டையாவது, முற்றியும் - (வரவுபோக் கொழியும் வகை) நெருங்கிச் சூழ்ந்தும், முற்றுதுஅப்படிச்சூழாமல், எறிந்தும் - (நெகிழ்ந்தவிடஞோக்கி) ஒருமு கமாகப் போர்செய்தும், அறைப்படுத்தும் - (உள்ளிடத்தோரை அவருக்கு நக்பிக்கையானவரை விட்டு) கீழறுத்துத் திறப்பித் தும், பற்றற்கு அரியது - (புறத்தோராலே) பிடித்துக் கொள்ளுதற்கரியதே.

747. A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

ஏ. முற்றுற்றி முற்றி யவரையும் பற்றுற்றிப் பற்றியார்வெல்ல தரண்.

(பரி - கா.) எ - து, —தானைப்பெருமையாற் சூழ்தல்வல்லராய் வங்கு சூழ் க்க புறத்தோகையும் தண்ணைப்பற்றிய வகத்தோர் தாம் பற்றியவிடம் விடா தே நின்று பொருது வெல்வதே அரணுவது, எ-ஆ.

உம்மை சிறப்பும்மை. பற்றின்கண்ணே யாற்றியெனவிரியும். பற்று ஆகு பெயர். வெல்வதென உடையார்தொழில் அரண்மே னின்றது. பெரும்படை யானைச் சிறுபடையான் பொறுத்து நிற்குங் துணையேயன்றி வெல்லுமியல்பின் தென்பதாம். இதற்குப் பிறிதுகாப்பாருமூளர். இவை யேறுபாட்டானும் அதன்திலக்கணங் கூறப்பட்டது.

348. நூல்

எடு-ம். அதி. அரண்.

(தெ - ப - கா.)—அரண்-கோட்கையாவது, முற்று ஆற்றி-

(சேனைப்பெருமையால்) சூழ்தல்வல்லவரா கி, முற்றியவனா யும் - (வங்கு) சூழ்ந்த புறத்தோகையும், பற்றியார் - (தண்ணைப்பற்றிய)

உள்ளிடத்தோர், பற்று ஆற்றி - (தாம்) பற்றியவிடம் விடா தே நின்று, வெல்வது - (போர்செய்து) வெல்வதே.

748. That is a fort whose inmates are able to overcome, without losing their ground, even abler men who have besieged it.

கூ. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறைய்தி மாண்ட தரண்.

(பரி - கா.) எ-து,—போர்தொடக்கினவளவிலே பகைவர் கெடும்வன் னாம் அகத்தோர்செய்யும் வினைவேறுபாடுகளான் வீறுபெற்று மற்றும் வேண்டுமாட்சியை யுடையதே அரணுவது, எ-ஆ.

தொடக்கத்திற் கெட்டார் பின்னுங்கூடிப் பொருதல் கூடாமையின், முனை முகத்துச்சாய வென்றார். வினைவேறுபாடுகளாவன பகைவர் தொடக்கிய போரி சௌயறிந்து எய்தல், ஏறிதல், குத்துதல், வெட்டுதலென் நிவை முதலா யின வினை கருள் அதனைச் சாய்ப்பன செய்தல். மற்றும் வேண்டுமாட்சியென்றது புறத் தோரநியாமற் புகுதல் போதல் செய்தற்குக்

கண்ட சுருங்கைவழி முதலாயினவுடைமை.

(தெ - ப - ளா.)—அரண் - கோட்டையாவது, வினைமுகத் து - போர்தொடங்கினவளவிலே, மாற்றலர் - பகைவர், சாய - கெட, வினைமுகத்து - (உள்ளிடத்தோர் செய்யும்) தொழில் வே றபா இகளால், வீறு எய்தி - வீறு பெற்று, மாண்டது - (மற்றும் வேண்டும்) பெருமையை யுடையதே.

749. A fort is that which derives excellence from the stratagems made by (its inmates) to defeat their enemies in the battle-field.

க.0. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க் ணில்ல தரண்
(பரி - ளா.) எ-து,—அரண் மேற் சொல்லப்பட்ட மாட்சியில்லா முடை த்தாய விடத்தும் வினைசெய்தற் கண் மாட்சியில்லாதார்மாட்டு அவையில் நாம், எ-று.
வாளாவிருத்தலும் அளவறியாது செய்தலும் ஏலாதது
செய்தலுமெல் ஸம் அடங்க வினைமாட்சியில்லா கொன்றும், ஏற்றவினையை
யளவறிந்துசெய்து காவாக்கால் அம்மாட்சிகளாற் பயனின்றி யழியுமென்பார் அவையுடைத் தன் றென்றுங் கூறினார். இவையிரண்டுபோட்டானுங் காப்பாகை யின்றியமையாதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—அரண் - கோட்டையாவது, எனைமாட்சி த்து ஆகியக்கண்ணும் - (முன்சொல்லப்பட்ட) பெருமையெல்

எகு-ம். அதி. பொருள்செயல்வகை. நூசகை 349 லாம் உடைத்தாகிய விடத்தும், வினை - தொழில் செய்யுமிடத்து, மாட்சி - பெருமையை, இல்லார்கள் - இல்லாதவரிடத்து, இல்லது - (அவை) இலதாம்.

750. Although a fort may possess all (the above-said) excellencies it is, as it were without these, if its inmates possess not the excellency of action.

எசு - ம். அதி. பொருள்செயல்வகை.

இனிப் பெரும்பான்மையும் நாட்டானும் அரணைம் ஆக்கவுக் காக்கவும் படிவதாய் பொருளோச் செய்தலின் நிறம் இவ்வதிகாரத்தாற் கூறுகின்றார்.

க. பொருளால் வவரைப் பொருளாகச் செய்யும் பொருளால்ல தில்லை பொருள்.

(பரி - ளா.) எ-து, — ஒருபொருளாக மதிக்கப்படாதாலையும் படுவாரா கச் செய்யவல்ல பொருளையொழிய ஒருவனுக்குப் பொருளாவதில்லை, எ-று.

மதிக்கப்படாதார்—அறிவிலாதார், இழிகுலத்தார்.
இழிவசிறப்பும்மைவிகா ரத்தாற்றெருக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல்-அறிவுடையாரும் உயர்குலத் தாரும் அவர்பாற்றென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அது வே பிறிதில்லையென்பதாம்.

(தெ - ப - ளா.)—பொருள் அல்லவரை - ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும், பொருள் ஆகச் செய்யும் - பொருளாக மதிக்கப்படச் செய்யவல்ல, பொருள் அல்லது-பொருளையல்லா மல், பொருள் - (வேறு) பொருள், இல்லை - இல்லையாம்.

751. Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

2. இல்லாகை யெல்லாரு மென்னுவர் செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.

(பரி - ளா.) எ-து, — எல்லாங்களையும் முடையராயினும் பொருளில்லா கை யாவரு மிகழ்வர், எல்லாத்தீவையும் முடையராயினும் அஃதுடையாகை யாவரு முயரச் செய்வர், எ-று.

உயரச்செய்தல் - தாந்தாழ்வுக்கு நிற்றல். இதற்கண்ணும் தாழ்தற்கண் மூம் பகைவர், கட்டார், சொதுமல ரொன்னும் மூவகையாரு மொத்தவிள், யா வருமென்றார். பின்னுங்கூறியது அதனைவலியுறுத்தந்பொருட்டு.

(தெ-ப-ா.)—இல்லாகா - (எல்லாங்களையும் முடையராயி னும் பொருள்) இல்லாதவரை, எல்லாரும் - யாவரும், என்னுவர் - இகழ்வர்; செல்வரை - (எல்லாத்தீவையும் முடையராயினும்) பூர். கடும் எகு-ம். அதி. பொருள்செயல்வகை.

அப்பொருளுடையவரை, எல்லாரும் - யாவரும், சிறப்புச்செய்வர் - உயரச்செய்வர்.

752. All despise the poor; (but) all praise the rich.

ஏ. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு மெண்ணிய தேயத்துச் சென்று.

(பாரி - ணா.) எ - து,—பொருளென்று எல்லாரானுஞ் சிறப்பிக்கப்படும் நந்தாவிளக்குத் தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று டக்கயென்னுமிருளைக் கெடுக்கும், எ-து.

எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல்பற்றிப் பொய்யாவிளக்கமென்றும், ஏனைவிளக்கோடு இதனிடை வேற்றுமைதோன்ற எண்ணியதேயத்துச் சென்றென்றும் கூறினார். ஏகதேசவருவகம். இவை மூன்றுபாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பொருள் என்னும் - பொருளென்று (எல்லாராலும்) சிறப்பிக்கப்படும், பொய்யா விளக்கம் - கெடாத விளக்கானது, (தன்னைச் சம்பாதித்தவர்க்கு) எண்ணிய - அவர் நினைத்த, தேயத்துச் சென்று - நாடுகளிற்போய், இருள் - (பகை யென்னும்) இருளை, அறுக்கும் - கெடுக்கும்.

753. The imperishable light of wealth goes into regions

desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

ச. அறனீனு மின்பமு மீனுங் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

(பி - ளா.) எ-து,—செய்யுக் திறத்தினையறிந்து அரசன்
கொடுக்கோன் மையிலானுக உளதாயபொருள் அவனுக்கு அறத்தையும்
கொடுக்கும், இன்பத் தையும் கொடுக்கும், எ-து.

செய்யுக்திறம்-தான் பொருள்செய்தற்குரிய நெறி. இல்லாகவென்பது
இன் நியெனத் திரிந்துவிட்டது. செங்கோலனென்று புகழப்படுதலானும்
கடவுட் பூசை தானங்களாற் பயனைய்தலானும் அறனீனுமென்றும்,
நெடுங்காலங்களின்று துப்பக்கப்படுதலான் இன்பமு மீனுமென்றும் கூறினார்.
அதனால் அத்திறத்தா ண்ட்டுக் கொண்டு வென்பதாம்.

(தெ-ப-ளா.)—திறன் அறிந்து - (சம்பாதிக்கும்)
திறத்தை அறிந்து, தீது இன்றி - (அரசன்)
கொடுக்கோன்மையிலானுக, வங் தபொருள் - அடைந்தசெல்வம்,
அறன் - (அவனுக்கு) அறத்தையும், சனும் - கொடுக்கும்,
இன்பமும் - இன்பத்தையும், சனும்கொடுக்கும்.

754. The wealth acquired with a knowledge of the proper
means and without foul practices will yield virtue and happiness.

எகா-ம். அதி. பொருள்செயல்வகை. நடுங்க
நெடு

ஞ. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

(பி - ளா.) எ - து,—தாங்குடிகண்மாட்டுச் செய்யு மருளோடும்
அவர் தட்மாட்டுச் செய்யு மன்போடுக் கூடிவாராத டொருளீட்டத்தை அரசர்

போருந்தான் கழியவிடுக, எ-து.

அவற்றேடு கூடிவருதலாவது ஆறிலொன்றும் வருதல். அவ்வாறு வா ராத பொருளிட்டும் பசுமட்கலத்துணிர்போலும் செய்தானையும் கொண்டிரத் தலை, அதனைப் புல்லாகொண்டிருமியாது புரளவிடலென்றும் கூறினார்.

(தெ - ப - ளா.)—அருளோடும் -
(தாம்குடிகளிடத்துச் செய்யும்) கருணையோடும், அன்பொடும் -
(அவர் தம்மிடத்துச் செய்யும்) அன்போடும், வாரா - (கூடி)
வாராத, பொருள் ஆக கம் - பொருட்சம்பாத்தியத்தை,
புல்லார் - (அரசர்) பொருந்தாராகி, புரளவிடல் -
நீங்கவிடக்கடவர்.

755. (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.

கூ. உறுபொருளு முல்கு பொருளுந்தன் கொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

(பரி - ளா.) எ-து,—உடையாரின்மையிற் ருணேவங்துற்ற
பொருளும் சங்கமாகிய பொருளும் தன்பகைவராத் திறையாகக்
கொள்ளும்பொருளும் அரசனுக்குரிய பொருள்கள், எ-து.

உறுபொருள் - வைத்தாரிறந்துபோக கெடுங்காலம்
நிலத்தின்கட்கிடந்து பின்கண்டெடுத்ததுமாம், தாயத்தார் பெறுத்துமாம்.
சங்கம் - கலத்தினுங் காலினும் வரும்பண்டங்கட்கிறையாயது. தெறுபொருள்
- தெறுதலான் வரும் பொருளென வரியும். ஆறிலொன்டிருமியவும் உரியன்
கூறியவாறு. இவை மூன்றுபாட்டாறும் அஃதீட்டுகேறி கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—உறுபொருளும்-(உடையவர்
இல்லாமை யால் தானேவங்து) கிடைத்தபொருளும்,
உல்குபொருளும்-தீர் வையா கியபொருளும், தன் ஒன்னார் -
தன்பகைவரை, தெறுபொ ருளும் - வென்று
(திறையாகக்கொள்ளும்) பொருளும், வேந்தன் பொருள் -
அரசனுக்குரிய பொருள்கள்.

756. Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.

எ. அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.

(பி-ஈ.) எ-து,-அன்பினு லீன்ப்பட்ட அருளென்னுஞ்சூழவி
பொரு ளென்றுயர்த்துச் சொல்லப்படுஞ் செல்வத்தையுடைய
செவிலியான் வளரும், எ-று.

352, நகுல எகு-ம். அதி. பொருள்செயல்வகை.

தொடர்புபற்றுதே வருத்தமுற்றுர்மேற் செல்வதாய அருள்
தொடர்புபற்

நிச் செல்லு மன்பு முதிர்க்குழி உளதாவதாகலின் அதனை
அன்டீன்குழவியென்

றும், அது வறிபார்மேற்செல்வது அவ்வறுமை
கண்யவல்லார்க்காதலிற் டோ

ருளை அதற்குச் செவிலியென்றும், அஃதுலகிற்செவிலியர்போலாது
தானே

யெல்லாப்பொருளுமுதலி வளர்த்தலிற் செல்வச் செவிலியென்றுங்
கூறினார்.

(தெ - ப - ஈ.)—அன்புளன் - அன்பினுல்
கங்றிடப்பட்ட,

அருள் என்னும் - அருளென்கிற, குழவி -
குழங்கையானது,

பொருள் என்னும் - பொருளென்று
(உயர்த்திச்)சொல்லப்படும்,

செல்வம் - செல்வத்தையுடைய, செவிலியால் -
வளர்க்குஞ்சாயா

ல், உண்டு - வளரும்.

757. The child mercy which is borne by love grows under
the care

of the rich nurse of wealth.

அ. குன்றேறி யானைப்போர் கண்டற்றுற் றன்ன
கத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

(பரி - ஸா.) எ-து, —தன் கையதாகிய பொருளுண்டாக
ஒருவினையை

வெடுத்துக்கொண்டான் அதனைச் செய்தல் ஒருவன்
மலைமேலேற்கின்று யா

னைப்போலைக் கண்டாலோக்கும், எ-று.

ஒன்றென்பது வினையாதல் செய்வா னென்றதனுற் பெற்றும்.
குன்றேறி

யான் அச்சமும் வருத்தமுமின்றி நிலத்திடை யானையும் யானையும்
பொருடோ

கூத் தானினிதிருக்குத் தானுமதுபோலக் கைத்துண்டாக வினையை
மேற்கொள்

டானும் அச்சமும் வருத்தமுமின்றி வல்லாலைபேவிந்
தானினிதிருக்குத் தூதி

க்குமென்பதாம்.

(தெ-ப-ஸா.) — தன் கைத்து - தன்கையதாகிய
பொருள்,

உண்டு ஆக - உளதாக, ஒன்று - ஒருதொழிலை,
செய்வான்-செய்

பவனது, வினை - செய்தலானது, குன்று ஏறி - (ஒருவன்)
மலை

மேல் ஏறின்று, யானைப்போர் - யானைகளதுபோலை,
கண்

டது அற்று - கண்டத்தனுடோக்கும்.

758. An undertaking of one who has wealth in one's hands
is like
viewing an elephant-fig'it from a hill-top.

கூ. செய்க பொருளைச் செறுங் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.

(பரி - ளா.) எ-து, — தமக்கொன்றுண்டாகக் கருதுவார்
பொருளை யுன்

டாக்குக ; தம்பகைவர் தருக்கிணையறுக்கும் படைக்கலம் அதுவாம்;
அதற் கது

போலக் கூரிய படைக்கலம் பிறிதில்லை, எ-று.

அதுவாம் அதற்கென்பன அவாய்விலையான் வந்தன. பொருளைச்
செய்ய

வே பெரும்படையும் நட்புமுடையராவர், ஆகவே, டகைவர்
தருக்கொழிடது
தாமே யடங்குவரேன்டார் செறுங் செருக்கறுக்குமேஃகாமென்றும், ஏனையெஃ:

என-ம். அதி. படைமாட்சி. நடுந ஸ்ரீ
குகள் அதுபோல அருவப்பொருளை யறுக்கமாட்டாமையின் அதினிற்
கூரியதில் வென்றுங் கூறினார்.

(தெ - ப - ளா.)—(தமக்கு ஒன்று உண்டாக
கிணைப்பவர்) பொருளை - செல்வத்தை, செய்க -
சம்பாதுக்கக்கடவர்; செறுங் - (அப்பொருள் தம்)
பகைவரது, செருக்கு - களிப்பை, அறு க்கும் - கெடுக்கும்,
எஃகு - ஆயுதமாம்; அதனின் - அதுபோல, கூரியது - கூரிய
ஆயுதம், இல் - (வேறு) இல்லை.

759. Accumulate wealth; it will destroy the arrogance of
(your) foes; there is no weapon sharper than it.

கா. ஒன்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு.

(பா.ஈ.) எ-து,— நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப்படைத்தார் க்கு மற்றை யறஞுமின்பழும் ஒருங்கே யெளிய பொருள்களாம்.

காம்த்தல் - முதிர்தல். பயன்கொடுத்தல்லது போகாமையின் ஒன்பொரு ளென்றும், ஏனையிரண்டும் அதன்விளைவாகவிற் ரூமேயாருகாலத்திலே யுளவா மென்பார் என்பொருளென்றுங் கூறினார். இவை நான்குபாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.

(த.ப.ஈ.)— ஒன் பொருள் - நல்லவழியால் வரும்பொருளை, காம்பப - மிகவதிகமாக, இயற்றியார்க்கு - உண்டாக்கினவர்க்கு, ஏனை இரண்டும் - மற்றை அறமும் இன்பழும், ஒருங்கு-ஒருசேர, என் பொருள் - எளிய பொருள்களாம்.

760. To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure), are things easy (of acquisition).

என - ம. அதி. படைமாட்சி.

இனி அப்பொருளினு ஞவதாய் வெல்வதாய் படை இரண்டதிகாரத்தாற் கூறவான் ரூடங்கி, முதற்கட் படைமாட்சி கூறுகின்றார். அஃதாவது படை மினது நன்மை.

க. உறுப்பமைங் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாங் தலை.

(பா.ஈ.) எ-து,— யான் முதலிய ளான் குறுப்பானும் சிறைக்கு போரி ன்க ஞாறுபடிதற் கஞ்சாது நின்று பகையை வெல்வதாய் படை அரசன் செல்வ ந்க ளெல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம், எ-து.

ஈண்டுப் படையென்றது அங்கான்கள் ரூகுதியை. ஊறஞ்சியவழி வேறல் கூடாமையின் ஊறஞ்சா வென்றும், ஒழிந்த வங்கங்கட்கும் அரசன்றனக்குங் காவலாகவின் வெறுக்கையு ளெல்லாங் தலையென்றுங் கூறினார்.

254 உருசு ருதி-ம். அதி.
செங்கோண்மை.

சே ரால் செவ்விதாயவழியே வேல்
வாய்ப்பதென்பார் வேல்அன்றென்
ரூர் : “மாண்ட —வறநெறி முதற்றே ய ரசின்
கொற்றம்” என்றார் பிற

ரூம். கோடானென்பது பாடமாயின்,
கருவியின்தொழில் வினைமுதன்மே
வின்றதாக வுகாக்க.

(தெ-ப-ா.)—மன்னவன்
அரசனுக்கு, வென்றிதருவது—
(போரில்) வெற்றியைத்தருவது,
வேலஅன்று—(அவன்னறியும்)

வேற்படையன்றுகும், கோல் - (அவனது)
செங்கோலாகும்; அது
ஏங் - அக்கோலும், (அவ்வாருவது)
கோடாதுள்ளின்—(தான்)
கோணுதிருக்குமாயின்.

546. It is not the javelin that gives victory,
but the king's sceptre,
if it do no injustice.

எ. இறைகாக்கும் வையக மெல்லா மவஜை
முறைகாக்கு முட்டாச் செயின்.

(பி-ஈ.) எ-து, —வையகத்தையெல்லாம் அரசன் காக்கும்; அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டவந்துழியும் முட்டாமற்செலுத்துவனுயின், எ-று.

முட்டாமற் செலுத்தியவாறு மகனை
முறைசெய்தான்கண்ணும் தன்கை குறைத்தான்கண்ணுங்
காண்க. முட்டாதென்பதன் இறுதிசிலை
விகாரத்தாற்றிருக்கது. இவை நான்குபாட்டானும்
அதனைச் செலுத்தி னன் எதும் பயன் கூறப்பட்டது.

(தெ - ப- னா.)—இறை - அரசன், வையகம்எல்லாம் - பூமி முழுதையும், காக்கும் - காப்பாற்றுவான் ; முறை - (அவனது) செங்கோல், அவனை - அவ்வரசனை, காக்கும் - காப்பாற்றும், முட்டாச்செயின் - முட்டுப்படாமல் அதைச்செலுத்த வல்லவ ணுயின்.

547. The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

அ. எண்பத்து மேரா முறைசெய்யா
மன்னவன்

றண்பத்தாற் ரூனே கெடும்.

(பரி - னா.) எ-து, —முறைவேண்டினார்க்கு எனிய செவ்வியைடை யனுய் அவர் சொல்லியவற்றை

நூலோர் பலரோடும் ஆராய்ந்து நின்ற வண்மைக்கொப்ப முறை செய்யாத அரசன் தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும், எ-று.

என்பதத்தானென்னும் முற்றுவினையெச்சமும், ஓராவென்னும் வினை யெச்சமும், செய்யாவென்னும் பெய்தொக்க எதிர்மறையுட் செய்தல் வினை கெ ராஸ்டன். தாழ்ந்தபதம்-பாவமும் பழியும் எய்தி நிற்கும்நிலை. “அல் வைவசெய்தார்க் கறங்கூற்றம்” ஆகவின், பகைவர்டுன்றியுங் கெடுமென் ஓர். இதனுண் முறை செலுத்தாதானது கேடு ஈறப்பட்டது.

୧୮

(தெ - ப - கா.)—எண்பத்துஞ் -
 (நீதிவேண்டியேர்க்கு) எளிதாகிய
 சமயத்தையுடையவனுகி, ஒரா -
 (அவர்சொல்லிய வற்றை நூலோர்பலரோடும்)
 ஆராய்ந்து, முறைசெய்யா - (நின்ற
 உண்மைக்கேற்க) நீதிசெய்யாத,
 மன்னவன்-அரசன், தண்பதத் தால் -
 தாழ்ந்தபதத்திலே நின்று, தானேகெடும் -
 (இருவர்கெடுக்கவேண்டாமல்) தானேகெடுவான்.

548. The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will

கூ. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடிவன்று வேந்தன் ரெழில்.

(பரி - கா.) எ - து, - குடிகளைப் பிறர் நலியாமற்
காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக்
குற்றங்கழின் அதனை ஒழிப்பான்ஒறுத் தல்
வேந்தனுக்குப் பழியன்று, தொழில்ஆகலான், எ-று.

துன்பஞ்செய்தல், பொருட்கோடல், கோறலென
ஒறுப்பு மூன்று; அவற்றுள், ஈண்டைக்கெய்துவன
மூன்னையவென்பது குற்றங்கடிதலென் பதனாற் பெற்றும்.
தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன்அன்மையின் வடு
வாமென்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு
அவரை அக்குற் றத்தினீக்கித் தூயராக்குதலுஞ் சாதிதரும
மென்றார்.

(தெ - ப - கா.) - குடி - குடிகளை,
புறங்காத்து-பிறர்வருத் தாமற்காத்து,
ஒம்பி-தானும்வருத்தாமற்காத்து; குற்றம் - (அவ
ரிடத்தில்) குற்றம் உள்தாயின், கடிதல் - (அதை
தீர்க்கும்பொரு ட்டுத்) தண்டித்தல்,
வேந்தன்தொழில் - அரசனது தொழிலாம்,
(ஆதலால்), வடுஅன்று - பழியன்று.

549. In guarding his subjects (against injury from others), and in preserving them himself, to punish crime is not a fault in a king, but a duty.

காலையிற் கொடியான
வேந்தொறுத்தல் பைங்கூழி
களைகட்டதனைடு சேர்.

(பி - ளா.) எ-து, —அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒஹுத் துத் தக்கோலாக் காத்தல், உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனைடொக்கும், எ-று.

கொடியவளைன்றது தீக்கொருவவார், நஞ்சிதிவார், கருவியிற் கொல் வார், கள்வர், ஆற்கீப்பார், சூறைகொள்வார், பிறணில்விழைவாரான் றிவர் முதலாயினார். இவரை வடதுலார் ஆததாயிகளென்ப. இப்பெற் றியாலாக் கண்ணேடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாங்கின்ற பைங் சூழ்போன்ற நலிவுபலவெய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அர சற்குச் சாதித்தரும் மென்பதாயிற்று.

இவையிரண்டுபோட்டானுஞ் செங்.

356. நடுசு என-ம். அதி. படைமாட்சி.

சு. மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மென்னான்கே யேமம் படைக்கு.

(பி- ளா.) எ-து, —தறுகண்மையும் மானமும் முன்வீராயினார் சென்ற நன்னெறிக்கட்சேறலும் அரசனும் நேறப்படுதலு மென இங்கான்கு குணமுமே படைக்கு அரனுவது, எ-று.

இவற்றுன் முறையே பகவலாக் கடிகிற்கொன்று நிற்றலும், அரசனுக் குத் தாழ்வுவராமற் காத்தலும், அழியுங்குப்புறக்கொடையில் வாளோச்சாமை முதலியலும் அறைபோகாமையு மாசிய செய்கைகள்

பெறப்பட்டன. இச்செய்தை யார்க்குப் பகவர் நண்காராகவின், வேறரன் வேண்டாமென்பதாம்.

(தெ - ப - ரா.)—மறம் - சௌரியமும், மானம் - மானமும், மாண்ட - மாட்சிமைப்பட்ட, வழிச்செலவு - (முன்வீரர்சென்ற) நல்வழியிலேசெல்லுதலும், தேற்றம் - (அரசனால்) கம்பப் படுதலும், என நான்கே-என இங்நான்கு குணமுமே, படைக்கு-சேளிக்கு, ஏமம் - காவலாம்.

766. Valour, honour, following in the excellent-footsteps (of its pre-decessors) and trust-worthiness: these four alone constitute the safe-guard of an army.

எ. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குஞ் தன்மை யறிந்து.

(பரி - ரா.) எ - து, — மாற்றுரால் வகுக்கப்பட்டுத் தன்மேல்வந்த படை யின்போனை விலக்கும் வகுப்பறிந்து வகுத்துக்கொண்டு அவர் தூசியைத் தன் மேல் வராமற்றுத்துத் தான் அதன்மேற் செல்வதே படையாவது, எ-து.

படைவகுப்பாவது விழுகம்; அஃது எழுவகை யுறுப்பிற்றுய், வகையா ணுங்காய், விரியான்முப்பதாம். உறுப்பேழாவன அரமுதற் கிறேட்டியிற்றுயின. வகை நான்காவன தண்டம், மண்டலம், சங்கதம், போகமென விலை. விரி முப்பதாவன தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், சங்கதவிரியாறு ம், போகவிரி யெந்துமென விலை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈன் உரைப்பிற் பெருகும் ; அவையெல்லாம் வடதூல்களுட் கண்டுகொள்க. இவை நான்குபாட்டாலும் படையின் திலக்கணங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தானை - சேனையானது, தலைவந்த பகைவ ராலே வகுக்கப்பட்டு) தன்மேல்வந்த, போர் - (படையின்) போ கா, தாங்குந்தன்மை - விலக்கும்வகுப்பை, அறிந்து - தெரிந்து (வகுத்துக்கொண்டு), தார் - (அவரது) தூசிப்படையை, தாங்கி(தன்மேல் வாராமல்) தடுத்து, செல்வது - (தான் அதன்மேலே) செல்வதே.

767. That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-yan (of a hostile force).

| எள-ம். அதி. படைமாட்சி.

ஈருள ப்ரை

அ. அடற்றகையு மாற்றலு மில்லெனினுங் தானை படைத்தகையாற் பாடு பெறும்.

(பரி - கா.)எ-து,-தானை, பகைமேற் றுங் சென்றடிக் தறுகன்மையும் அது தன்மேல்வந்தாற் பொறுக்குமாற்றலும் இல்லையா யினும், தன்மேற்றப் பொலிவானே பெருமையைத்தும், எ-து.

இல்லெனினுமெனவே, அவற்ற தின்றியமையாமை பெறப்பட்டது. படைத் தகையென்றது ஒருபொயர்மாத்திரமாய் நின்றது.

தோற்றப்பொலிவாவது அல ங்கரிக்கப்பட்ட தேர், யானை, குதிகாகருடனும் பதாகை, கொடி, குடை, டல் வியம், காளனமுதலியவற்றுடையும் அனிக்கு தோன்றுமழகு. பாடு - கண்டாள விலே பகைவரஞ்சும் பெருமை.

(தெ-ப-ா.)—தானை - சேனை, அடல் தகையும் - (பகைமேல் தான்சென்று) போர்செய்யுஞ் சௌரியமும், ஆற்றலும் - (அ துதன்மேல்வந்தால்) பொறுக்கும் வலிமையும், இல் எனினும்இல்லையாயினும், படைத்தகையால் - தனது தோற்றப் பொலி வால், பாடு - பெருமையை, பெறும் - அடையும்.

768. Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.

கூ. சிறுமையுஞ் செல்லாத் துணியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.

(பரி - ளா.) எ-து,—தான் நேய்க்கு சிறிதாகலும் மனத்தினின்று
நீங்காத வெறுப்பும் எல்குரவும் தனக்கில்லையாயின் படை
பகையைவெல்லும், எ-து.

விட்டுப்போதலும் சின்றது நல்கூர்தலும் அரசன் பொருள்
கொடாமையான் வருவன். செல்லாத்துணியாவது மகளினா வெளவல்,
இளிவரவாயின் செய்தன் முதலியவற்றுன் வருவது. இவையுள்வழி
அவன்மாட்ட டன்பின்றி உற்று ப்பொராமையின், இல்லாயின் வெல்லுமென்றார்.

(தெ-ப-ளா.)—சிறுமையும் - (தான்தேய்க்கு)
சிறிதாகலும், செல்லாத் துணியும்- (மனத்திலிருந்து)
நீங்காதவெறுப்பும், வறுமையும் - தாரித்திரியமும், இல்
ஆயினும் - (தனக்கு) இல்லையாயின், படை - சேனையானது,
வெல்லும் - (பகையை) வெல்லும்.

769. An army can triumph (over its foes) if it is free from
dismalation, irremediable aversion and poverty.

க0. நிலைமக்கள் சால வுடைத்தெனினுங் தானை
தலைமக்க வில்வழி யில்.

(பரி - ளா.) எ-து,—போரின்க ணிலையுடைய வீரரை
மிலவுடைத்தேயாயி ஒம், தனக்குத் தலைவராயிய வீரரில்லாதவழித் தானை
நில்லாது, எ-து.

தாரி ஈடுசு எஅ-ம். அதி. படைச்செருக்கு.

படைத்தலைவர் ணிலையுடையரன்றிப் போவாராயிற் காண்போ

நில்லெனப்

பொராது தானும் போமென்பார், தலைமக்களில்வழி யில்லென்றார். இவை முன்றுபாட்டானும் முறையே படைத்தகையின்மையானும், அரசன்கொடைத் தாழ்வுகளானும், தலைவரின்மையானும், தாழ்வு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—நிலைமக்கள் - (போரிடக்கு)

நிலைமையை

டைய வீரரா, சால உடைத்து
எனினும்-மிகவுடையதாயினும்,

தலைமக்கள் - (தனக்கு) தலைவராகிய வீரர், இல்வழி -
இல்லாவி
டத்து, தானை - சேனை, இல் - நில்லாது.

770. Though an army may contain a large number of soldiers, it cannot last if it has no generals.

permanent

எஅ - ம். அதி. படைச்செருக்கு.

அஃதாவது அப்படையது மறமிகுதி. அதிகாரமுறைமையும் இதனுணை விளங்கும்.

க. என்னைமுன் நில்லன்மின் ரெவ்விர் பலரோன்னை முன்னின்று கண்ணின் றவர்.

(பரி - கா.) எ-து,—பகைவீர், இன்றிங் கென்றலைவனதிர் போரோற்று

நின்று அவன்வேல்வாய் வீழ்ந்து பின்கல்லின்கங்கேண நின்றவீரர் பலர் நீவீர்

அதன்கணின்றி நும்முடற் கணிற்றல்வேண்டிள், என்றலைவனதிர் போரோற்று

நிற்றலை யொழிமின், எ-று.

என்னையெனத் தன்றெலுடு தொடர்புபடுத்துக் கூறினமையின்,
அவன்வேல்

வாய் வீழ்தல்பெற்றும். கல்-நடுக்கள். “நம்பன் சிலைவாய் நடக்குங்களை
மிச்சிலைஸ்

லா—லம்பொன் முடிப்பூ னரசம்மிலை” எனப் பதமுகன்
கூறினுற்போல ஒரு

வீரன் தன்மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு
நெடுமொழி

வஞ்சி.

(தெ - ப - ளா.)—தெவ்விர் - பகைவரோ, என் -
என்னு

டைய, ஜிமுன் - தலைவனெதிர், நின்று - (போரேற்று)
நின்று,

கல் நின்றவர் - (அவன் வேல்பட்டு வீழ்ந்து)
கல்லினிடத்தே

நின்ற வீரர், பலர் - அநேகர், என் - (நீர் அதனிடத்து
நில்லா

மல் உம்முடவிலே நிற்கையை வேண்டில்) என்னுடைய,
ஜிமுன்-

தலைவனெதிர், நில்லன்மின் - (போரேற்று)
நில்லா தேயுங்கள்.

771. O my foes, stand not before my leader ; (for) many are
those
who did so and afterwards stood (in the shape of) statues.

உ. கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே வேந்த ஸினிது.

(பரி - ளா.) எ-து,—கானத்தின்கணேடும் முயலைப் பிழையாம
வெய்த

அம்பை யேந்தவினும் வெள்ளிடத்தின்ற யானையையெறிச்து பிழைத்த



எஅ-அதி. படைச்செருக்கு.

நடுக்க

கீழ்

கானமுயலென்றதனுல் வெள்ளிடைநின்ற வென்பதும்,
 பிழைத்தவென் நதனுத் பிழையாமலெண்பதும், முயற்குத் தக
 எய்தவென்றதனுன் யானைக்குத் தக எறிதலும், வருவிக்கட்டப்பட்டன. இது
 வேற்றரசன் டடையொடு பொருதா ஞோர் வீரன் அது புறங்கொடுத்தாக
 நாணிப் பின்னவன் றன்மேற் செல்லலுற்றுனது கூற்று.

(தெ-ப-ா.)—கானம் - காட்டில் ஓடுகிற, முயல்-
 முசலை, எய்த - (தப்பாமல்) எய்த, அம்பினில் - அம்பை
 ஏந்துதலைப் பார்க்கினும், யானை - (வெளிநிலத்திலேங்கின்ற)
 யானையை, பிழை ந்தவேல் - (எறிந்து) தப்பிய வேலை, ஏந்தல்
 - ஏந்துதல், இனி து - நன்று.

772. It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit a deer in the forest.

ந. பேராண்மை யென்ப தறுக்கெணுன் றுற்றக்கா
 ஹராண்மை மற்றத வெள்கு.

(பரி - ரா.) எ-து, —பகைவர்மேற் கண்ணேடாது செய்யும்
 மறத்தை நூலோர் மிக்கவான்டன்மை யென்று சொல்லுவர், அவர்க்கு
 ஒருதாழ்வு வந்த தாயிற் கண்ணேடி அது தீர்க்குத்தகோடற்பொருட்டு
 ஹராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மையென்று சொல்லுவர்,

எ-று.

என்ப வென்பது பின்னு மியைந்தது. ஊராண்மை-உபகாரியாங் தன்மை. அஃதாவது இலக்கையர்வேந்தன் போரிடைத் தன்றுளை முழுதும்படத் தமிய ஞ யகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியரிறை மேற்செல்லாது இன் ரூபோய் நாளை நின்றுளையோடு வாவென விட்டாற்போல்வது. இவை மிரண்டு பாட்டுக் தழிஞ்சி.

(தெ-ப-ா.)—தறுகண் - (பகைவரிடத்தே முகங்கொடா மற் செய்கிற) மறம், பேர் ஆண்மை - மிகுஷ்த ஆண்மையாகும், ஒன்று உற்றக்கால் - (அவர்க்கு) ஒருதாழ்வு வங்ததாயின், (அது தீர்த்துக்கொள்ளுதற் பொருட்டு), ஊராண்மை - (முகங்கொடுத்து) உபகாரியாக்கன்மை, அதன் - அதற்கு, எஃகு - கூர்மை யாகும், என்ப - என்று (நாலோர்) சொல்லுவர்.

773. The learned say that fierceness (in contest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

ச. கைவேல் களிற்றெழுடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

(பி - ணா.) எ - து,—தன்கைப்படையாய வேலைத் தன்மேல்வந்த களிற் ரேடு போக்கி வருகின்ற களிற்றுக்கு வேலைத் திரிவான் தன்மார்பிண்க ணின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்.

360. ஈசு० எ-று-ம். அதி. படைச்செருக்கு.

களிற்றெழுடு போக்கல் - க ளிற்றினதுமினா க் கொடுபோமாறு விடுதல். மகி

ழுச்சி தெடியதெய்தலான். இதனுட் களிற்றையல்ல தெறியானன்பதாலும்,

இனமிதுதியான் வேலைபோழ்ந்த தறிச்சில னன்பதாலும், பின்னும் போர்

மேல் விருப்பின னன்பதாலும், பெறப்பட்டன. துழிலாட்டு:

(தெ-ப-ா.)—கைவேல்-(தன்) கைப்படையாகிய வேலை,

களிற்கொடு - (தன்மேல்வந்த) யானையோடு, போக்கி -
எறிந்து

விட்டு, வருபவன் - (வருகின்ற யானைக்கு வேல் தேடு)
திரிப

வன், மெய்வேல் - தன்மார்பி விருந்த வேலை, (கண் டி),
பறியா -

பிடிங்கி, நகும் - மகிழ்வான்.

774. The hero who after casting the lance in his hand on an

elephant, comes (in search of another) will pluck the one (that sticks)

in his body and laugh (exultingly).

இ. விழித்தகண் வேல்கொண் டெறிய
வழித்திமைப்பி

ஞேட்டன்றே வன்க ணவர்க்கு.

(பரி - ஸா.) எ-து, -பகவனை வெருண்டுநோக்கிய கண் அவர்
வேலைக்

கொண்டெறிய அஃதாற்றுது அஞ்சோ க்கையழித்து இமைக்குமாயின்,
அதுவீரர்

க்குப் புந்கொடுத்தலாம், எ-று.

அவ்வெளுள்ளோக்க மீட்டலும் போரின்கண் மீட்சியெனக்கருதி
அதுவஞ்

செய்யா கான்பதாம்.

(தெ-ப-ஸா.)—விழித்தகண் - (பகவனை)
கோபித்துப்

பார்த்தகன், வேல்கொண்டு - (அவர்) வேலைக்கொண்டு,

எறிய-

வீச, அழித்து - (அதற்குப் பொருமல்
அப்பார்வையை) அழி

த்து, இமைப்பின் - இமைக்குமாயின்,
(அவ்விமைத்தல்), வன்

கணவர்க்கு - வீரர்க்கு, ஒட்டு அன்றே - தோற்பாம்.

775. Is it not a defeat to the valiant to wink and
destroy their
ferocious look when a lance is cast at them (by their foe)?

கூ. விழுப்புன் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.

(ப ரி-ரா.) எ-து,-தனக்குச் சென்ற நாள்களை
யெடுத்தென்னி, அவற்

ஹள் விழுப்புங்படாத நாள்களையெல்லாம் பயண்படாது
கழிந்தங்களுள்ளே
வைக்கும் வீரன், எ-று.

விழுப்புன்-முகத்தினும் மார்பினும் பட்டபுன்.
போர்பெற்றிருக்கவும் அது

பெறுத நாள்களோடுக் கூட்டுமென்பதாம். இவைகளுன்றுபாட்டானும்
ஊறங்

சாமை ஊறப்பட்டது.

(தெ-ப-ரா.)—தன் நாளை - (வீரனுள்ளை)
தனக்குக் கழி
ந்த நாட்களை, எடுத்து - எடுத்து (எண்ணி),
(அங்நாட்களுள்),

எறு-அதி. படைச்செருக்கு.

ஈசுக 361

விழுப்புண் - பெருங்காயங்கள், படாத நாள் எல்லாம் -
படாத நாட்களையெல்லாம், வழுக்கினுள் - (பயன்படாது)
கழிந்தங்களை, வைக்கும் - வைப்பான்.

776. The hero will reckon among wasted days all those on
which he had not received severe wounds.

எ. சுழுலு மிசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

(பரி - ளா.) எ-து, — துறக்கத்துத் தம்மொடு செல்லாது
வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர்வாழ்தலை வேண்டாத
வீரர் கழல் கட்டு தல் அலங்கார நீர்மையையுடைத்து, எ-று.

வையத்தைச் சூழுமெனவே, அதன் பெருமை பெற்றும்.
செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல்-அகத்திடல். துறக்கமும்
புகழும் எளிதினை ய்துவராகவின், ஆபரணமாவது அதுவேயென்பதாம்.

(தெ - ப - ளா.)— சுழுலும் - (ழூமியை) சூழ்ந்து நிற்கும்,
இ சை - புகழை, வேண்டி - விரும்பி, வேண்டா உயிரார் -
உயிர் வாழ்தலை வேண்டாத வீரர், கழல் - வீரக்கழலை, யாப்பு -
கட்டு தல், காரிகை நீர்த்து - அலங்கார சூணமுடையதாம்.

777. The fastening of ankle-ring by those who desire a
world-wide renown and not (the safety of) their lives is like adorning
(themselves).

அ. உறினுயிர் ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற வீலர்.

(பரி - ளா.) எ-து, — போர்பெறிற் நம்முயிர்ப்பொருட் டஞ்சாது
அதன் மேற்செல்லும் வீர தம்மிறைவன் அது வேண்டாவென்று முனியினும்
அவ்வீர மிகுதி குன்றூர், எ-று.

போர்பெற் நறியாமையின், அதுபெற்றுல் அரசன் நடுப்பினும்

சில்லாளன் பதாம். பிறகும் “போளைநிற் புகலும் புண்கழன் மறவர்” என்றும் “புட்பகத்தேவ ஞகவிற் சாவேம் யாமென - நிங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப” என் ருக்கூறினார்.

(தெ - ப - ளா.) — உறின் - (போர்) பெறின், உயிர் - (தம்) முயிர்ப்பொருட்டு, அஞ்சா - அஞ்சாமல் (அதன்மேற்செல்லும்), மறவர் - வீரர், இறைவன் - (தம்) அரசன், செறினும் - (அது வேண்டா என்று) கோபிக்கினும், சீர்குன்றல் இலர் - அவ்வீர மிகுதிகுறைதல் இலர்.

778. The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting.)

க. இழைத்த திகவாமைச் சாவாளை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

362 ரூப

எசு-ம். அதி. ரட்டு.

சுகு

(பரி - ளா.) எ-து, -தாங்குறின் வஞ்சினங் தப்பாமற் பொருட்டுச் செ

ந்து சாவல்ல வீரா அது தப்பியவாறு சொல்லி யெள்ளுதற்குரியார் யாவர்,
எ-து.

இழைத்தல் - இன்னது செய்யேனுபின் இன்னன்குகவெனத் தான் வருத்

தல். சொல்லியென்பது அவாய் நிலையான் வந்தது.

வஞ்சினமுடிப்பான்புக்கு

முன்னே சாவினுங் தொ ஹீவன்மையின், அது முடித்தாராவொளைச் சாதற்சிறப்

புக்கூறியவாறு.

(தெ - ப - ளா.) — இழைத்தது - (தாம்)
சொல்லியசபதம்,

இகவாமை - தப்பாமற்பொருட்டு, சாவாளை - (போய்)

சாகவ

ல்லவீரனா, பிழைத்தது - (அது) தப்பியவிதம்
(சொல்லி), ஒஹு
க்கிற்பவர் - இகழ்தற்குரியவர், யார் - யாவர்.

779. Who would reproach with failure those who seal
their oath
with their death.

க.0. புரந்தார்கண் ஸீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
திரங்குதோட்டக்க துடைத்து.

(பரி - ஸா.) எ-து,—தமக்குச்செய்த நன்றிகண் நினைங்கு
ஆண்டவரசர்

கண்கள் ஸீர் மல்கும்வகை போரிடைச் சாவப்பெறின், அச்சாக்காடு
இரங்தாயி

ஆங்கொள்ளுக் தகுதியையுடைத்து, எ-று
மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின்றையில்
இடத்தின்மேனின்றது.

கிளையழு இல்லிடைநோயால் வினிவார் பழவினப்பயனே
யெய்தலின், அடித்த

விளையாற் றுறக்கமெய்துஞ் சாதலை
இரங்குதோட்டக்கதுடைத்தென்றார். இவை

கான்குபாட்டானும் உயிரோம்பாமை கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—(தமக்குச்செய்த நன்றிலை
நினைத்து,)

புரந்தார் - ஆண்டவரசரது, கண் - கண்கள், ஸீர்மல்க -
ஸீர்பெரு

கும்பஷி, சாகிற்பின் - (போரிலே) சாகப்பெறின், சாக்காடு - அச்
சாவு, இரங்கு - இரங்தாயினும், கோட்டக்கது - கொள்ளுந்தகு
தியை, உடைத்து-உடையது.

780. If (heroes) can so die as to fill with tears the eyes
of their

rulers, such a death deserves to be obtained even by begging.

எகை - ம். அதி. நட்பு.

இனி அப்படைபோல அரசனுக்கு விணவிடத்துதலுதாய் நட்பினே ஜூஷ்ட்

திகாரம் விதிமுகத்தானும் பன்னிரண்ட்திகாரம் எதிர்மறைமுகத்தானுக் கூறு

வான்றோட்கிடி, விதிமுகவுதிகாரமெங்தனுள்ளும் முதற்கண் கட் புக் கூறுகின்றார்.

அஃதாவது இன்னதென்பதாலும் அதிகாரமுறைமையும் இதனுள் விளக்கும்.

க. செயற்கரிய யாவுள் நட்பி எதுபோல் விணைக்கரிய யாவுள் காப்பு.

எகை - ம். அதி. நட்பு.

நகூல் 363.

(பரி - ஈ.) எ-து, -நட்புப்போலக் செய்து கோடற்கரிய பொருள்கள் யாவையுள்? செய்துகொண்டால் அதுபோலப் பகைவர் செய்யும் விணைக்குப் புகற்கரிய காவலாவன யாவையுள்? எ-து.

நட்புச்செய்தற்காவானாப் பெறுதலும் பெற்றுற் செய்யுமுபாயறும் செய் தாற்றிரியின்றி நிற்றலுமுதலிய அரியவாகவின் நட்பிற்செயற்கரியனவில்லையென்றும், செய்தாற் பகைவரஞ்சி விணைதொடங்காராகவின் அதுபோல விணவாரா மைக்கு அரியகாவ வில்லையென்றுங் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை யென இருவகைப்படும். அவற்றுள் இயற்கை பிறப்புமுறையானுயதாலும் தேய முறையானுயதாலுமென விருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாக வின் அது சுற்றங்தமாவினாடங்கிற்று; ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாக வின், அது துணைவிலையென வலியறிதலுள்ளங்கிற்று. இனி ஈண்டுச் சொல்லப் படுவது முன்செய்த வதவிபற்றி

வருஞ்செயற்கையோகலின், அதன் சிறப்பு இதனும் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—நட்பின் - சினேகம்போல, செயற்கு அரிய- சம்பாதித்துக்கொள்ளுதற்கு அரியபொருள்கள், யா - எவைகள், உள் - இருக்கின்றன, (சம்பாதித்துக்கொண்டால்) அதுபோல் - அச்சினேகத்தைப் போல, வினைக்கு அரிய - (பகைவர் செய்யும்) தொழிலுக்குப் (புகுதற்கு) அரிய, காப்பு - காவலானவை, யா - எவைகள், உள் - இருக்கின்றன.

781. What things are there so difficult to acquire as friendship?
? What guards are there so difficult to break through by the efforts
(of one's foes)?

உ. நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

(பரி - ரா.) எ-து, —அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையுங்தன்மை போல நாடோறு நிறையுங்தன்மையவாம் ; மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதிபின் குறையுங்தன்மைபோல நாடோறும் குறையுங் தன் மையவாம், எ-று.

நீரவளைன்றார், இனிமைபற்றி. கேண்மை, நட்பெண்பள ஒருபொருட் கிளவி. செய்தாரது பள்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவு டையாருஞ் செய்தன முன்சுருங்கிப் பின்பெருகற்கும், பேதையாரும் பேதையா குஞ் செய்தன முன்பெருகிப் பின்சுருங்கற்கும் காரணம் தம்முண் முன்னறியா மையும் பின்னறிதலுமாம்.

(தெ - ப - ரா.)—நீரவர் - அறிவுடையவரது, கேண்மை - சினேகம், பிறை - பிறைபோல, நிறை நீர் - (நாடோறும்) நிறை யுங் தன்மையினவாம்; பேதையார் - அறிவில்லாதவரது, நட்பு - சினேகம், மதி - (நிறைந்த) சந்திரன்போல, பின் நீர் - பின்னே (நாடோறும்) குறையுங்தன்மை யனவாம்.

364 ஈசுசு எகு-ம். அதி. நட்பு.

782. The friendship of the wise waxes like the new moon; (but)
that of fools waxes like the full moon.

ஈ. நவிழேறு நானயம் போலும் பயிழேறும்
பண்புடையாளர் தொடர்பு.

(பி - ளா.) எ-து, -நற்குணமுடையமக்கள் தம்முடசெய்த
நட்புப்பயி ஹங்தோறும் அவர்க்கின்பஞ்செய்தல் நாற்பொருள்
கற்குங்தோறுங் கற்றூர்க் கின்பஞ் செய்தலை யொக்கும், எ-று.
நயத்தினைச் செய்தலான், நயமெனப்பட்டது. இருமையிலும்
ஒருகாலைக் கொருஙால் மிகுமென்பதாம். இவை யிரண்டுபாட்டாலும்
அச்சிறப்பிற்கேது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பண்புடையாளர் - நற்குண
முடையமக் கள், தொடர்பு - (தங்களிலேசெய்த) நட்பு,
பயில்தொறும்-பழ குங்தோறும், (அவருக்கு
இன்பஞ்செய்தல்), நால் - நாற்பொ ருள், நவில்தொறும் -
கற்குங்தோறும், நயம்போலும் - (கற்ப வர்க்கு)
இன்பஞ்செய்தல்போலும்.

783. Like learning, the friendship of the noble, the more it is
cultivated, the more delightful does it become.

ச. நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் நிதித்தற் பொருட்டு.

(பி-ளா.) எ-து, -ஒருவரேடொருவன் நட்புசெய்தல்
தம்முணகுதற் கியைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; அவர்க்கு
வேங்டாதசெய் கை யுளதாயவழி முற்பட்டுக் கழறுதற்பொருட்டு.

பழியும் பாவமுங் தருஞ்செய்கை துன்பமே பயத்தலான்
வேங்டப்படுவ தன்மையின் அதனை மிகுதியென்றும், அதுசெய்தற்கு
முன்னே மீட்டல்வேண் உதவின் மேற்சென்றென்றும், இன்சொற்கு
மீளாமையின் இடித்தற்பொருட் டென்றுங்கூறினுர். இதனுள் நட்பின்பயன்
கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நட்டல் - (ஒருவரோடு ஒருவர்)
நட்புச்
செய்தல், (நகைசெய்தற்கு ஏற்றவைசொல்லி) நகுதல்லெ

ட்டு-நகைசெய்தற்பொருட்டு, அன்று-அல்ல, மிகுதிக்கண் -
 (அவர்க்கு) வேண்டாத செய்கை (உண்டான விடத்து),
 மேற்சென்று - முற்பட்டு, இடித்தல்பொருட்டு - கண்டித்துப்
 புத்திசொல்லுதற் பொருட்டு.

784. Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

ஞ. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா எட்பாங் கிழமை தரும்.

எகோ-ம். அதி. நட்பு.

நகரு 3

65.

(பி - கா.) எ-து, — ஒருவளேடைருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும்

பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை, இருவர்க்கு மொத்த வணர்ச்சி தானே நட்பாமுரிமையைக் கொடுக்கும், எ-து.

புணர்ச்சி ஒருதேயத்தா ராதல், “இன்றே போல்க்கநும் புணர்ச்சி தானே.” என்றதும் அதனே. பழகுதல் பலகாற்கணுக்கு சொல்லாடியும் மருவுதல்.

தல். இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின், அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய் நட்பி ஜீப் பயக்குமென்பதாம். நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்த லென்னும் காரண மூன்றனுள்ளும் பின்னது சிறப்புடைத்தென்பது இதனுற் கூறப்பட்டது.

(தெ. - ப - கா.)—(லூருவளேடு ஒருவன்

நடபாருத்தற்கு),
புணர்ச்சி - ஓரிடத்திருத்தலும், பழகுதல் - பலதரங்கண்டு கே
ப

சலும், வேண்டா - வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் -
(இருவர் க்கும்) ஒத்த அறிவுதானே, நட்பு ஆம் - சினேகமாகும்,
கீழமை- உரிமையை, தரும் - கொடுக்கும்.

785. Living together and holding frequent intercourse are
not necessary (for friendship); (mutual) understanding can alone
create a claim for it.

கூ. முகங்க நட்பது நட்பன்று நெஞ்சத்
தகங்க நட்பது நட்பு.

(பரி - ளா.) எ-து, —கண்டவழி அகமொழிய முகமாத்திரமே
மலரும்

வகை நட்குமது நட்பா காது ; அன்பால் அகமுமலர நட்குமதே
நட்பாவது

எ-து.

நெஞ்சின்க ணிகழ்வதனை நெஞ்சென்றார். இறங்தது தழீஇய
வெச்ச

வும்மை விகாரத்தாற்றெழுக்கது. அதனால் இரண்டும் ஒருங்கே
மலரவேண்டு

மென்பது பெற்றும்.

(தெ-ப-ளா.)—முகம் நக - (கண்டவிடத்து)
முகமாத்திர

மே மலரும் வகை, நட்பது - சினேகிப்பது, நட்பு
அன்று-சினேக
மன்று; நெஞ்சத்து அகம் நக - (அன் பால்) உள்ளமும்
மலர,
நட்பது - சினேகிப்பதே, நட்பு - சினேகமாம்.

786. The love that dwells (merely) in the smiles of the face is
not
friendship; (but) that which dwells deep in the smiles of the heart

true friendship.

எ. அழிவி னவைங்கியாறுய்த் தழிவின்கணல்ல ஹழப்பதா நட்பு.

(ப ரி-ஈ.) எ-து,-கேட்டினத்தருந் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி

ஏனை ஸன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தித் தெய்வத்தாற் கேவோஷ்டுமி

366 ஈ-சூரூ எகா-ம். அதி. நட்பு.

அது விலக்கப்படாமையின் அத்துண்பத்தை உடனஞ்சிப்பதே ஒருவனுக்கு

கட்டாவது, எ-து.

தீநெறன் வருகின்றமையின், அழிவினத் தருமவையென் கொழுப்பித்தார்.

“தெருண்டவறிவினாவர்” என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு

தொக்கது. இனி கவையென்று பாடமோதி, அதற்குப் போரழிவினாலும் செல்வ

வழிவினும் வந்த துண்பங்களென்றும், அழிவின்கணன்பதற்கு மாக்கையழிவி

எங்க ஜென்றும் உரைப்பாரு முளர்.

(தெ - ப - ஈ.)—நட்பு - (ஒருவனுக்கு)

நட்பாவது, அழி

வின் - அழிவைத்தருகிற, அவை - தீயவழிகளிலே, நீக்கி-நீங்கச்

செய்து, ஆறு - நல்வழிகளிலே, உய்த்து-நடத்தி, அழிவின்கண் -

(ஊழினாலே) கேடு வந்தவிடத்து, அல்லல் - அத்துண்பத்தை,

உழப்பது ஆம் - உடனிருந்து அனுபவிப்பதேயாம்.

787. (True) friendship turns aside from evil (ways), makes

(him)

walk in the (good) way, and, in case of loss it shares his sorrow (with him).

அ. உடுக்கை மிழங்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு.

பரி - ஈ.) எ-து, —அவையிடை யாடைகுலைந்தவனுக்கு
அப்பொழுதே

கைசென்றுதலி அவ்விளிவரல் களையுமாறுபோல, நட்டவனுக்கு
இடுக்கண் வந்

தழி அப்பொழுதே சென்றுதலி அதனைக் களைவதே நட்பாவது, எ-து.
அற்றங்காத்தற்கட் கை தன்மனத்தினு முற்படுதலின், அவ்விளை
வ இடுக்

கன் களைவழியும் அதற்கொத்த தொழி லுவமையினும் வருவிக்க.
உடையவன்

கௌழில் கட்டின்மே லேற்றப்பட்டது.

(தெ-ப-ஈ.)—நட்பு - நட்பாவது, உடுக்கை
இழங்தவன் -

(சபையினிடத்து) ஆடைகுலைந்தவனுக்கு,
கைபோல-கையுதவு

தல்போல, (சிகேகிக்கப்பட்டவனுக்கு),
ஆங்கே-அப்பொழுதே,

இடுக்கண் - துன்பத்தை, களைவது ஆம் - நீக்குவதாம்.

788. (True) friendship hastens to the rescue of the
afflicted (as

readily) as the hand of one whose garment is loosened (before
an as-

sembly).

கூ. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற்
கொட்டின்றி

யொல்லும்வா யூன்று நிலை.

(பரி-ஈ.) எ-து,—நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்,

அஃது எஞ்

குன்றுங் திரிபின்றி இயலுமெல்லையெல்லாம் அதம் பொருள்களிற் மனரா

மைத்தாங்குங் திண்மை, எ-று.

ஒருகுஞ்றும் வேறுபடாது மறுமை யிம்மைகட்டு உறுதியாய அதம்

பொருள்களிற் நளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின்க விறுத்துதற்கு

மேல் ஒரு செயலுமின்மையின், அதனை நட்பிற்கு முடிந்துவெல்லை யென்றார்.

9

அ/ஓ-ம். அ/தி. நட்பாராய்தல்.

நகூள 367.

(தெ - ப - ஈ.)—நட்பிற்கு - சினேகத்திற்கு, வீற்றிருக்கை - அரசிருக்கை, யாது எனின் - ஏதெனின், கொட்டு இன்றி - (எங்காரும்) வேறுபடாமல், ஒல்லும்வாய் - கூடுமிடத் தெல்லாம், ஊன்றும்நிலை - (அதம் பொருள்களிலே தளராமல்) தாங்கு ந்தின்மை.

789. Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice of virtue and wealth).

க/ஓ. இனைய ரிவரோமக் கிள்ளம்யா மென்று
புனையினும் புல்லெலன்னு நட்பு.

(பரி-ஈ.) எ-து,—இவர் நமக் கித்துனையன்பினர் யாமிவர்க் கித்தன் மையமென்று ஒருவரை யொருவர் புனைத்துசொல்லினும், நட்புப்

புல்லிதாய்த் தோன்றும், எ-று.

இவர்க்கென்பது வருவிக்கப்பட்டது. தாம் அவளொன்னும் வேற்றுமையின் நிலைத்துப் புனைந்துகொட்டினும் வேற்றுமையுண்டாமாகலின், நட்டிப் புல்லென்னும் மென்று. இவையைந்துபாட்டானும் நட்பினதிலக்கணங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.) இவர் எமக்கு - இவர்நமக்கு, இனையர் - இவ்வள வன்பினர், யாம் - நாம், இன்னம் என்று - (இவர்க்கு) இவ்வள வன்பினேம் என்று, புனையினும் - (ஒருவரை)ஒருவர் சிற ப்பிக்கினும், நட்பு - சினேகம், புல் என்னும் - சிறிதாய்த் தோன் ரும்.

790. Though friends may praise one another saying “He is so intimate with us, and we so much (with him);” (still) such friendship will appear mean.

அ-ம். அதி-நட்பாராய்தல்.

அஃதாவது மேற்சொல்லிய விலக்கணத்தானா யாராய்க்கதறிச்சேத நட்க வேண்டுதலின், அவனா யாராயுங்கிறது. அசிகாரமுறைமையும் விதஞ்சே விளக்கும்.

க. நாடாது நட்டலீற் கேழல்லை நட்டபின் வீழல்லை நட்பாள் பவர்க்கு.

(பரி - ளா.) எ-து, -நட்பினாவிரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவ ஞேடி நட்புச்செய்தபின் அவனை விடுதலுண் டாகாது; ஆகலான், ஆராயாது நட்புச்செய்தல்போலக் கேடு தருவது பிறிதில்லை, எ-று.

ஆராய்தல்-குணச்செய்கைகளது நன்மையை யாராய்தல். கேடு-ஆகுபெ யர். நட்கிற்குமவொன்னும் வேற்றுமையின்மையின் வீழல்லையென்றும், அவ் வேற்றுமை யின்மையான் அவன்கட் பழிபாவங்கள் தமவா மாகலின் இருமை யுங் கெடுவொன்பது சோக்கி நாடாது நட்டலீற் கேழல்லையென்றுங் கூறினார். 368 ரகு-அ அ-ம். அதி. நட்பாராய்தல்.

(தெ-ப-ா.) நட்பு ஆள்பவர்க்கு - நட்பைவிரும்பி

அதனி

தத்தே நிற்பவர்க்கு, நட்டபின்-(ஒருவகேடு)நட்புச் செய்தபின்,

வீடு - (அவனை) விடுதல், இல்லை - உண்டாகாது, (ஆதலால்),

நாடாது - ஆராயாமல், ஈட்டவின் - சிணேகித்தல்போல, கேடு -

கேடு (தருவது), இல்லை - (வேறே) இல்லையாம்.

791. As those who are of a friendly nature will not forsake (a

friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.

உ. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாங் துயரங் தரும்.

(பரி-ா.) எ-து,—குணமுஞ்செய்கையு நல்லனென்பதும் அல்லனென்

பதும் பலகா லாராய்ந்தும் பலவாற்று ஞராய்ந்தும் ஒருவகேடு நட்புக்கொள்

ளாதவன் முடிவிற் ரூன் சாதற்கேதவாய் துன்பத்தினைத் தன் மாற்றுர் விளை

க்கவேண்டாமற் ரூனே விளைக்கும், எ-று.

கடைமுறைக்கண்ணென் இறுதிக்கட்டொக்க ஏழாவது விரிக்க குணமுஞ்

செயலுக் தீயானெனுடி கொள்ளின் அவற்கு வரும் பகைமையெல்லாங் தன்மேல் வாய்ப்பின் அவற்று என்றதுவிடு மென்பதாம். இவை யிரண்டுபாட்டானும்

ஆராயாவழிப் படுமிகுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—(குணமுஞ் செய்கையும்

நல்லனென்ப

தும் அல்லனென்பதும்) ஆய்வு - (பலகால்)

ஆராய்வதும், ஆய்

ந்து - (பலவழியால்) ஆராய்வதும், கேள்வை -
(ஒருவளேடு)

நட்பை, கொள்ளாதான் - கொள்ளாதவன், கடைமுறை
- முடி

வில், தான் சாம் - தான் சாவதற்கு ஏதுவாகிய, துயரம்
- துன்

பத்தை, தரும் - (தானே) வினைத்துக்கொள்ளுவான்.

792. The friendship contracted by him who has not made
repeated inquiry will in the end grieve (him) to death.

ஏ. குணனுக் குடிமையுக் குற்றமுக் குன்று
வினை மறிந்தியாக்க நட்பு.

(பரி - ஸா.) எ-து,—ஒருவன் குணத்தினையும்
குடிப்பிறப்பினையும் குற்

றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையு மாராய்வதறிந்து, அவனேடு
நட்புச்

செய்க, எ-று.

குற்றமில்லாதார் உலகத்தின்மையின் உள்ளது
பொறுக்கப்படுவதாயின்

அவர்நட்பு விடற்பாற் றன்றென்பார் குற்றமுமென்றும்,
சுற்றப்பினிப்புடை

யார் நட்டாரோடும் பினிப்புண்டுவருதலிற் குன்றுவினாலு
மென்றும், விடப்

படிற் ரங்குறையா மென்பார் அறிந்தியாக்க வென்றுங் கூறினார்.

(தெ - ப - ளா.)—குணனும் - (ஒருவனது)

குணத்தையும்,

கு டிமையும் - கு டிப்பிறப்பையும், குற்றமும் -
குற்றத்தையும்,

குன்று இனனும் - குறைவற்ற சுற்றத்தையும், அறிந்து -
(ஆரா

அம் - ம். அதி. நட்பாராய்தல்.

ஈகூகை 369 (யங்கு) அறிந்து, நட்பு யாக்க - (அவலேடு)
சிநோகங்குசெய்யக் கடவன்.

793. Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects, and the whole of one's relations.

ச. குடிப்பிறந்து தன்கட்ட பழிநானு வாளைக்
கொடுத்துங் கொள்வேண்டு நட்பு.

(பரி - ளா.) எ-து, -உயர்ந்த குடியின்கட்ட பிறந்து தன்மாட்டு
உலகர் சொல்லும் பழிக்கு அஞ்சவாளைச் சில கொடுத்தாயினும்
நட்புக்கோடல் சிறந் தது, எ-து.

குடிப்பிறப்பாற் ருன் பிழைசெய்யாமையும், பழிக்கஞ்சலாற்
பிழைத்தன பொறுத்தலும், பெற்றும். இவை யிரண்டுமுடையாளைப்
பெறுதலருமையின், அவன் நட்பை விலைகொடுத்துங் கொள்க வென்பதாம்.

(தெ - ப - ளா.) குடிப்பிறந்து - உயர்ந்தகுடியிற்
பிறந்து, தன்கண் - தன்னிடத்து, பழி - (உலகத்தார்) சொல்லும்
பழிக்கு, நானுவாளை-அஞ்சபவளை,
கொடுத்தும்- (யாதாயினுமொன்றை) கொடுத்தாயினும், நட்புக்
கொள்வேண்டும்- சிநோகங்கு செய்தல் வேண்டும்.

794. The friendship of one who belongs to a (good) family and
is afraid of (being charged with) guilt, is worth even purchasing.

ஞ. அழச்சொல்லி யல்ல திட்டத்து வழக்கறிய

வல்லார்நட் பாய்ந்து கொள்ள.

(பரி-ஈ.) எ-து,—தாம் உலகவழக்கல்லது செய்யக் கருதிற் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும், செய்தக்காற் பின்னால் செய்யாவகை நெருக்கியும், அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரா ஆராய்ந்து நட்புக்கொள்க, எ-று.

அழக்சொல்லி மிடித்தென வந்த பரிகாரவினைகாளான் அவற்றிற்கேற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும்வகை அறிவித்த வரிதாகவின் அறியவல்லா கொன்றார். இரண்டாவது இறுதிக்கட்ட டொக்கது.

(தெ - ப - ஈ.)—அஸ்லது - (நாம்) உலகநடையல்லாத தெ (செய்யவினைக்கிள்), அழக்சொல்லி - அழும்வகைசொல்லி (விலக்கியும்), இடித்து - (செய்தக்கால் பின்னும்செய்யா வகை) நெருக்கியும், வழக்கு - அவ்வுலகநடையைச் (செய்யாவி டத்து), அறியவல்லார் - செய்விக்கவும், வல்லவரை, ஆய்ந்து - ஆராய்ந்து, நட்பு கொள்ள - சிநேகஞ்செப்பியக் கடவர்.

795. You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission).

370 களே

அப் - ம். அதி. நட்பாராய்தல்.

or rebuke you severely (after you have done it) and are able to teach

(you the ways of) the world.

கூ. கேட்டினு முண்டோ ருஹி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.

(பரி - ஈ.) எ-து,—இருவனுக்குக் கேடென்பது தன்னட்டாராகிய புல

ங்களை எஞ்சாம ஸளப்பதோர் கோல்; துகவின், அதன்கண்ணும்

அவனுற்

பெறப்படுவதோர் நல்லறி வண்டு, எ-று.

தத்த நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத்தோ

ஞ்றுமற் போக்தார் பின் கேடுவத்துழிச் செயல் வேறுபடுதலின் அக்கேட்டால்

அவை வரையறு க்கப்படுமென்பது பற்றிக் கேட்டினாக்கோ லாக்கியும், அதனால்

அவரை யளங்தறிந்தால் ஆவாகை யே கோடலின் அவ்வறிவை உறுதியென்றுங்

கூறினார். கிளைஞர்—ஆகுபெயர்.

இஃதைக்தேசவருவகம்.

இவைங்குபாட்

டானும் ஆராயுமாறும் ஆராய்ந்தால் நட்கப்படுவார்

இவொன்பதாஉங் கூறப்
பட்டன.

(தெ-ப-ா.)—(ஒருவனுக்குக் கேடென்பது,) கிளைஞரை - சுற்றுத்தாரது நட்பாகிய (நிலங்களை,) நீட்டி அளப்பது - குறை யாமல் அளப்பதாகிய, ஓர்கோல் - ஒருகோலாம் ; (ஆகலால்), கேட்டினும் - அக்கேட்டினிடத்தும், ஓர் உறுதி - (அவராலே பெறப்படும்) ஒருநல்லறிவு, உண்டு - உளது.

796. Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

எ. ஊதியமென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரிடி விடல்.

(பரி - ளா.) எ-து,—ஒருவனுக்குப் பேறென்று சொல்லப்படுவது அறி விலாரோடு நட்புக்கொண்டானுயின் அதனையொழிந்து அவரி ணீங்குதல், எ-று.

நட்பொழிந்தாலும் நீங்காக்கால் வெறிகமூழ் சந்தனமூழ் வெங்கையுழ் வே மாறுபோலத் தீங்கு வருதலின் விடலென்றும், நீங்கியவழித் திங்கொழிதலே யன்றி இருமை யின்பத்திற் குரிமையெய்தலு.

முடிமையின் அதனை ஊதிய மென்றுக் கூறினார்.

(தெ-ப-ரா.)—ஓருவற்கு - ஓருவனுக்கு, ஊதியம்
என்பதுபேறன்று சொல்லப்படுவது,
பேதையார்-அறிவில்லாதவரது, கேள்கை - நட்பை,
ஒரீதி-ஒழிந்து, விடல் - (அவரை) விட்டு நீங்குதல்.

797. It is indeed a gain for one to renounce the friendship of
fools.

அ. உள்ளற்க வள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வஸ்லற்க ஞற்றறப்பார் நட்பு.

அ/ஒ - ம். அதி. நட்பாராய்தல்.

நங்க 371

(பரி - ரா.) எ-து,—தம்முக்கஞ் சுருங்குதற்குக் காரணமாய்
வினை கணக் செய்ய நினையாதொழிக்; அதுபோலத் தமக்கொருதுண்பம்
வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக், எ-து.

உள்ளஞ் சிறுகுவவாவன தம்மிங்வலியாரோடு தொடக்கியனவும்
பயனில்லனவுமாம். ஆற்றென்பது முதனிலைத்தொழிற்பெயர். முன்னெல்லா
ம் வலியரா வார்போன்று ஒழிதவின், வலியறுப்பா பான்றுர்.
எடுத்துக்காட்டுவமை. கொள்ளின் அழிக்கேவிடுமென்பதாம்.

(தெ-ப-ரா.)—உள்ளம் - (தம்) மனவெழுச்சி, சிறுகுவ
- சுருங்குதற்குக் காரணமாகிய தொழில்களை, உள்ளற்க -
(செய்ய) நினையா திருக்கக்கடவர்; (அதுபோல), அல்லற்கண்
- (தமக் கொரு) துப்பம் வந்தவிடத்து, ஆற்று அறுப்பார் -
கைவிடுவோர து, நட்பு-சினேகத்தை,
கொள்ளற்க-கொள்ளாதிருக்கக்கடவர்.

798. Do not think of things that discourage your mind, nor
contract friendship with those who would forsake you in adversity.

க. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு மூள்ளஞ் சுடும்.

(பரி - கா.) எ-து, — ஒருவன் கெடுங்காலத்து அவனைவிட்டு நீங்குவார் மூள்ளவனேடு செய்த நட்பு, தன்னைக் கூற்றுங்காலத்து ஒருவன் நினைப்பி இரும், அங்கினைத்த வள்ளத்தைச் சுடும், எ-து.

நினைத்ததுளையானே இயைபில்லாத பிறநூக்குங் கூற்றினுங் கொடிதா மெனக் கைவீடென்னிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி அவன் ஒரு ஆக்கியகேடு தன்னையடுங்காலை யுள்ளினும் அக்கேட்டினுஞ் சுடுமென் ருகைப்பாரு மூளர். இவை மூன்றுபாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவ்வாண்பது கூறப்பட்டது.

(தெ.ப-கா.)—கெடும் காலை - (ஒருவன்)

கெடுங்காலத்து, கைவிடுவார் - (அவனைவிட்டு) நீங்குவார், கேண்மை - (மூன் அ வனேடு செய்த) நட்பானது, அடும் காலை - (கூற்றுவன்) கொல் லுங்காலத்து, உள்ளினும் - (ஒருவன்) நினைக்கினும், உள்ளம் - (அங்கினைத்த) உள்ளத்தை, சுடும் - வருத்தும்.

799. The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.

க.0. மருவுக மாசற்றூர் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.

(பரி - கா.) எ-து, — உலகோடு ஒத்துக் குற்றமற்றூர் நட்பினையே பயில்க; உலகோடொத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றினைக் கொடுத்தாயினும் விடுக, எ-து.

372 ந.எ.2. அக - ம். அதி. பழமை.

உலகோடெ ரத்தார் நட்பு இருமையின்பழும் பயத்தலின்
மருவுகவேண்றும்,
அதனேடு மாருயினர் நட்புத் துன்பமே பயத்தலின் அதனேழிவை
விலைகொடுத்

தங் கொள்கவன்றுக் கூறினார். இதனால் அவ்விருமையுக்
தொகுத்துக் கூறப் பட்டன.

(தெ - ப - ண.)—மாச அற்றூர் - (உலகோடொத்து)
குற்ற மற்றவரது, கேண்மை - நட்பையே, மருவக -
பழக்கடவன்;

ஓப்பு இலார் - (உலகத்தோடு) ஒத்தவில்லாதவரது,
நட்பு-சினேக
த்தத, (ஆராயாதுகொண்டால்), ஒன்று -
(அவருக்குவேண்டிய)
ஒன்றை, ஈந்தும் - கொடுத்தாயினும், ஒருவக -
விடக்கடவன்.

800. Continue to enjoy the friendship of the pure ; (but)
renounce

even with a gift, the friendship of those who do not agree
(with the
world.)

அக - ம்: அதி. பழமை.

அஃதாவது நட்டாரது பழையராந்தன்மைபற்றி அவர்
பிழைத்தன போ
நுத்தல். காரணப்பெயர் காரியத்திற் காயிற்று. ஆராய்ந்து
நடகப்பட்டாளௌனி

ஞம் பொறுக்கப்படுக் குற்றமுடைய ராகலானும் ஊழ்வகயானும்
நட்டார்

மா ட்டூப் பிழை யுள்தா மென்பது அறிவித்தற்கு, இது
நட்பாராய்தலின்பின்
வைக்கப்பட்டது.

க. பழமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

(பரி - கா.) எ - த, -பழமையென்று சொ ஸ்லப்படுவ

தியாதென்று

விளவின், அது பழமையோர் உரிமையாற் செய்வனவற்றைச்
சிறிதுஞ்சிதை

யாது அவற்றிற் குடம்பமே நட்பு, எ-று.

கிழமை-ஆகுபெயர். கெழுதகைமையென வருவனவு மது-
உரிமையாற்

செய்வனவாவன கருமாயின செய்யுங்காற் கேளாது செய்தல்,
கெடும்வகை

செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல்,
பணிவச்சங்களின்மை யென்

நிலை முதலா யின . சிதைத்தல் - விலக் கல். இதனாற்
பழமையாவது காலஞ்

சென்றதன்று இப்பெற்றித்தாய நட்பென்பது கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—பழமை எனப்படுவது-பழமைன்று
சொல்

லப்படுவது, யாது எனின்-யாதென்றுகேட்கின் (அது),
கிழமை

யை - (பழமையோர்) உரிமையாலே செய்தவைகளை,
யாதும்-

சிறிதாயினும், கீழ்ந்திடா - சிதைக்காமல் (அவைகளுக்கு
உடன்
படுவதாகிய), நட்பு - சிரேகமாம்.

801. Intimate friendship is that which cannot in the
least be in-
jured by (things done through the) right (of long standing
intimacy).

உ. நட்பிற் குறப்புக் கெழுத்தைக்கைமை மற்றதற்
குப்பாதல் சான்றேர் கடன்.

அக - ம். அதி. பழுவை.

நெண் 373

(பி - கா.) எ-து, — நட்பிற்கு அவயவமாவன நட்டார்;
உரிமையாற்செய் வன, அதனுல் அவ்வரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு
முறைமை, எ-று.

வேற்கை தோன்ற உறுப்பெள்ளர். உறுப்பென்பது ஈன்டிலக்கனை
யடி யாகவாந்த சூதிட்புக்கொல். அவயவமாத லறிக்கே இனியராவளான்பது
தோன்ற ரச் சான்றேர்மேல் வைத்தார்.

(தெ-ப-கா.)— நட்பிற்கு - சினேகத்திற்கு,
உறுப்பு-அவயவமாவன, கெழுத்தைக்கைமை - (நட்பினர்)
உரிமையாற் செய்பவையாம்;
(ஆதலால்), அதற்கு - அவ்வரிமைக்கு, உப்பு ஆதல்-இனி
மையராதல், சான்றேர் - நிறைங்கோர்க்கு, கடன் -
முறைமை.

802. The constituents of friendship are (things done through)
the right of intimacy; to be pleased with such a right is the duty of
the wise.

ஈ. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுத்தைக்கைமை
செய்தாங் கமைபாக் கடை.

(பி - கா.) எ-து, — தாழுடம்படாதனவேஞும் நட்டார்
உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாஞ்செய்தாற்போல உடம்படாராயின்,
அவரோடு பழ யதாய்வங்க நட்பு என்னபயனீச் செய்யும், எ-று.

செய்தாற்போல வடம்படுதலாவது தாழும் அவரிடத்துரிமையா
லுடம்படுதல்; இவை யிரண்டிபாட்டானும் பழமையான் வரும் உரிமையது

சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கெழுத்தகைமை - (நட்பினர்) உரிமையினாலே செய்தவைகளுக்கு, செய்தாங்கு - (தாங்) செய்தவை போல, அமையாக்கடை - உடன்படாராயின், பழகிய - (அவரோடு) பழையதாய்வங்க, நட்பு-சினேகம், எவன்-என்னபயனை, செய்யும் - தரும்.

803. Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy?

ச. விழைத்தகையான் வேண்டி யிருப்பர் கெழுத்தகையாற் கேளாது நட்டார் செயின்.

(பரி - கா.) எ-து,—தங்கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின், அச்செயலது விழையப்படுங் தன்மைபற்றி அதனை விரும்புவர் அறி வடையார், எ-து.

ஒருவர்க்குத் தங்கருமங் தாமியாமன் முடிந்திருத்தலிலுமாக்கு நன்மையின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாற்றின்து விரும்புதல் அறிவடையார்க்கல்ல தின்மையின், அவர்மேல்வைத்துக்கூறினார். வேண்டியிருப்பொன்பது எழுந்திருப்ப கான்பதுபோல ஒருசொன்னீர்மைத்து. இதற்கு கேளாது செய்துழி அதனை விரும்புகவென்பது கூறப்பட்டது.

374 ந.எச் அக - ம. அதி. பழமை.

(தெ - ப - கா.)—நட்டார் - நட்பினர், கெழுத்தகையால் -

உரிமையால், கேளாது - (தம்மை) கேளாமல், செயின் - (தங்

. கருமத்தை) செய்தாராயின், விழைத்தகையான் - (அச்செயலது)

வேண்டியிருப்பும்பட்டு தன்மைபற்றி, (அறிவடையோர்,) வேண்டியிருப்

பர் - (அதனை) விரும்புவர்.

804. If friends, through the right of friendship, do (anything)

without being asked, the wise will be pleased with them on account of its desirability.

ந. பேதமை யொன்றே பெருங்கிழமை யென்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

(பரி - ளா.) எ-து, -தாம் வெறுக்கத்தக்களவற்றை நட்டார் செய்தாரா

யின், அதற்குக் காரணம் ஒன்றிற் பேதமையென்றால் ஒன்றின் மிக்கவரிமை

யென்றால் கொள்க, எ-து.

ஒன்றேவென் பது என்னிடைச்சொல். செயினெனவே, தம்மியல்பாற்

செய்யாமைபெற்றாம். இது வருகின்றவற்றுள்ளு மொக்கும். இழுதுமான் . வரும்பேதமை யாவர்க்கு முன்மையிற் தமக் கேதங்கொண்டா ரொன்றால்

ஊழ் வகையான் எம்மின்வரத்டாலது ஒற்றுமைமிகுதிபற்றி அவரின் வந்ததென்

ரூதால்கொள்வதால்லது அன்பின்மையென்று கொள்ளப்படா தென்பதாம்.

கெடும்வகை செய்யின் அதற்குக் காரணம் இதனும் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நோ தக்க - (தாம்) வெறுக்கத்தக்கவைகளை,

நட்டார் - சிநேகித்தவர், செயின் - செய்தாராயின், (அதற்குக்கா

ரணம்), பேதமை ஒன்றே - அறியாமையொன்றே, பெருங்

கிழமை - மிகுந்த உரிமையு(மாம்), என்று-என்று, உணர்க - அறி யக்கடவர்.

805. If friends should perform what is painful, understand that it

is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.

சூ. எல்லைக்க னின்றூர் துறவார்

தொலைவிடத்துங் தொலைக்க னின்றூர் தொடர்பு.

(பரி - ளா, எ-து, -கட்டுவரம் பிகவாது அதன்கண்ணே
நின்றவர் தம்
மொ டு பழமையிற் நிரியாது னின்றூரது நட்பினை அவராற்
கிழீவு வந்தவிடத்
தும் விடார், எ-து.
பழமையிற் நிரியாகமை - உரிமையொழியாகமை. தொலைவு -
பொருட்கேடும்
போர்க்கேடும்.

(தெ-ப-ளா.)—எல்லைக்கண் னின்றூர் - (நட்பின்)
வரம்பிலே நின்றவர், தொலைக்கண் னின்றூர் - (தம்மோடு)
பழமையில் வேறுபடாது னின்றவரது, தொடர்பு - நட்பை,
தொலைந்த விடத் தும் - (அவராலே) தொலைவு வந்தவிடத்தும்,
துறவார் - விடார். அக - ம். அதி. பழமை. ஈடு

375

806. Those who stand within the limits (of true friendship)
will

not even in adversity give up the intimacy of long standing friends.

எ. ஆழிவந்த செய்யினு மன்பறை ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
(பரி - ளா.) எ-து, -கட்டார் தமக்கழிவுவந்தவற்றைச்
செய்தாராயி
ஞம் அவர்மாட்டன்பொழியார்;
அன்புடனே டழையதாய்வந்த ஸ்ட்பினையுடை

யார், எ-து.

அழிவென்பது முதலிலீத்தொழிற்பெயர். அழிவு - மேற்கொள்விய
கேடு

கள். இவை யிரவுபொட்டானுக் கேடுசெய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்
தன்

தென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அன்பின் - அன்புடனே, வழிவந்த

- 41

மையதாய்வந்த, கேண்மையவர் - நட்பினையுடையவர்,
அழிவந்த அழிவு வந்தவைகளை, செய்யினும் -
செய்தாராயினும், அன்பு

அரூர் - (அவரிடத்தே) அன்பு நீங்கார்.

807. Those who have (long) stood in the path of affection
will

not give it up even if their friends cause (them) their ruin.

அ. கேளிமுக்கக் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிமுக்கக் கூட்டார் செயின்.

(பி - ளா.) எ-து,—கட்டார்செய்த பிழையைத் தாமாகவேயன்றிப் பிறர்

சொன்னாலும் கொள்ளாத உரிமையறியவல்லார்க்கு அவர் பிழை
செய்வாரா

மின், அது பயன்பட்ட நாளாம், எ-து.

பிழையாவன சொல்லாது நற்பொருள்வெளவு, பணியாமை,
அஞ்சாமை

முதலாயின. கேட்டல்-உட்கோடல். கெழுதகைமைவல்லா கொன்பது
இருடைய

ராய்க் கேளாதவென்னு மெச்சத்திற்கு முடிபாயிற்று.

செய்துபோர்த்துழியல்லது

அவ்வன்மை வெளிப்படாமையின், செய்யாதன நாள்லவாயின.

இதனும்

பிழைபொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கேள் - நட்பினர்து, இழுக்கம் -
பிழை

யை, கேளா - (பிறர்சொல்லினும்) கேளாத, கெழுதகைமை
வ

ல்லார்க்கு - உரிமையறியவல்லவர்க்கு, நட்டார் -
அங்கட்பினர்,

இழுக்கம் - பிழையை, செயின் - செய்தாராயின் (அது),
நாள்-

(பயன்பட்ட) நாளாம்.

808. To those who understand that by which they should
not

listen to (tales about) the faults of their friends, that is a (profitable)
day

on which the latter may commit a fault.

க. கெடாஅ வழிவங்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலரு.

376 நாள் அ. - ம. அ.நி. தீந்தபு.

(பி - ளா.) எ-து, — உரிமையருது பழையதாய்வங்த
நட்பினையடையா

ரது நட்பினை அவர் பிழைஞாக்கி விதைல் செய்யாதாரை உலகம்
நட்புக்குறி

த்து விரும்பும், எ-து.

கெடாதென்பத விறுதிசிலை விகாரத்தாற் றௌக்கது.
விடாதாரையெனவே

விதைற்காரணங் கூறப்பட்டது. நம்மாட்டும் இவரித்தன்மைய
ராவளோன்று யா

வருங் தாமே வந்து நட்பாவளோன்பதாம். கெடாளோன்று பாடமோதி,
நட்புந்த

ங்மையிற் கெடாராகியென் துலாப்பாருமூளர்.

(தெ-ப-ா.)—கெடா - (உரிமை) கெடாமல்,

வழிவங்த-

பழையதாய்வங்த, கேண்மையார் - நட்பையுடையவரது,
கேண்

மை - நட்பை, விடார் - (அவர் பிழைஞோக்கி)
விடாதவரை,

உலகு - உலகமானது, விழையும் - (நட்புக்குறித்து)
விரும்பும்.

809. They will be loved by the world, who have not
forsaken the

friendship of those with whom they have kept up an
unbroken long-
standing intimacy.

க0. விழையார் விழையப் படிப பழையார்கட்
பண்பிற் றலைப்பிரியா தார்.

(பி-ா.) எ-து,—பழைய நட்டார் பிழைசெய்தாராயினும்.

அவர்மா

ட்டுத் தம்பன்பி ணீங்காதார் பகைவரானும் விரும்பப்படுவர், எ-று.
தம்பன்பாவது செய்யாதமுன்போல அன்புடையராதல்.
முன்றனுருபுஞ்

சிறப்பும்மையும் விகாரத்தாற் ஜூக்கன். அத்திரிபின்மை நோக்கிப்
பகைவரும்,

நட்டாராவ ரௌபதாம். இவையிரண்டுபொட்டானும் பழமையறிவார்
எய்தும்

பயன் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பழையார்கண் - பழைய
நட்பினரிடத்து,

(அவர் பிழைசெய்தாராயினும்), பண்பின்தலைப் பிரியாதார்-(தம்)
பண்பு நீங்காதவர், விழையார் - பகைவராலும்,
விழையப்படுப-
விரும்பப்படுவர்.

810. Even enemies will love those who have never changed in
their affection to their long standing friends.

அ. ம். அதி. தீநட்பு.

இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பால்தாய் நட்பு நட்பாராய்தற்கட்சருங்கச்சொல்லியதுனையான் அடங்காமையின் அதனை விருவகைப்படுத்து இரண்டதிகாரத்தாற் கூறுவான்ரூடங்கி, முதற்கட மந்த்புக்கூறு கிண்றார். அஃதாவது தீக்குணத்தாரோடு உள்தாய் நட்பு. குணத்தின்றிமை ஒற்றுமைபற்றி உடையார் மேற்கூரியது, பின் அவரோடு செய்த நட்பின்மேற்கு விற்று. அதிகாரமுறைமை கூறுமையே விளக்கும்.

க. பருகுவார் போவினும் பண்பிலார் கேண்மை
பெருகவிற் குன்ற வினிது.

அ. ம். அதி. தீநட்பு.

ங. 377.

(பி - கா) எ-து, —காதன்மிகுதியாற் பருகுவார் போன்றுராயினுங் தீக் குணமுடையார் நட்பு வளர்தலிற் ஹேய்தல் நன்று, எ-ஆ.

“பருகு வண்ண வருகா நோக்கமொடு” என்றார் பிறரும்.
நற்குணமில்லா ரௌனே, தீக்குணமுடையாரொன்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகி ஞால் வருங்கேடு குன்றினால் வாராமையின்,
குன்றவினிதென்றார். இதனாற் றீநட்பினது ஆகாமை பொதுவகையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-கா) —பருகுவார்
போவினும்—(ஆசைமிகுதியால்) உண்பவர் போன்றுராயினும்,

பண்பு இலார் - குணமிலாரது, [தீக்குணமுடையவரது என்றபடி,] கேண்மை - நட்பானது, பெருகவின் - வளர்தவினும், குன்றல் - குறைதல், இனிது - நல்லது.

811. The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.

உ. உறின்ட டஹினெருஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென்.

(பரி-ா.) எ-து, —தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அஃதில்வழி யொழியும் ஒப்பிலாரது கட்பினே பெற்றூல் ஆக்கமியாது? இழங்தாற் கேடி யாது? எ-து.

தமக்குற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகவின், அவரை ஒப்பி லாரோன்று. அவர்மாட்டு நொதுமற்றன்மையே அமையு மென்பதாம்.

(தெ-ப-ா.)—உறின் - (தமக்குப்பயன்) உள்ளவிடத்து, நட்டு - சிரேகித்து, அறின் - (அது) இல்லாவிடத்து, ஒருஉம்ஒழியும், ஒப்பு இலார் - ஒப்பில்லாதவரது, கேண்மை - சிரேக த்தை, பெறினும்-பெற்றூலும், (என்) - (செல்வம்) யாது, இழப் பினும் - இழங்தாலும், என் - (கேடு) யாது.

812. Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none.

ஈ. உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது : கொள்வாருங் கள்வரு நேர்.

(பரி - ா.) எ-து, —நட்பளவு பாராது அதனுல்வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும், கொடுப்பாளர்க் கொள்ளாது விலையைக்கொள்ளும் பொதுமக விரும், பிறர்கேடு நோக்காது அவர்சோர்வு நோக்குங் கள்வரும், தம்முளோப்பர், எ-து.

நட்பு—ஆகுபெயர். பொருளையேகுறித்து வஞ்சித்தொழுகவின், கணிகை யர் கள்வ ஓன் நிவரோ டொப்பொன்பதாயிற்று.

இவையிரண்டுபாட்டானும் தமக்குறுவது பார்ப்பார் நட்பின்றீமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—உறுவது - (உட்பளவுபாராமல் அதனால்) வரும் சிரயோசனத்தளவு, சீர்தூக்கும்-பார்க்கும், நட்பும் - நட-

ச

378 ஈசு

அ. ம. அதி. தின்டபு.

பின்றும், பெறுவது - (கொடுப்பாகைக் கொள்ளாமல்) விலையை,

கொள்வாரும் - கொள்ளும் வேசையரும், கள்வரும் - (இறர்

கேடுகோக்காது அவர்சோர்வுபார்க்கும்) கள்வரும், நேர் - (தம்

முன்) ஒப்பர்.

813. Friends who calculate the profits (of their friendship), pro-

stutes who are bent on obtaining their gains, and thieves are (all) of
the same character.

ச. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.

(பரி - கா.) எ-து,—அமர் வாராதமுன்னெல்லாங்
தாங்குவதுபோன்று

வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போங் கல்வியில்லாத
பூரவிபோல்வாரது தமர்

மையில் தனிமை சிறப்புடைத்து, எ-து.

கல்லாமை-கதியைந்தும் சாரிப்தினெட்டும்
பொருகுமுரனுற்றலும் அறியா

மை. துன்பம் வாராதமுன்னெல்லாங் துணியாவார்போன்று வங்குழி விட்டு

நிங்குவலைப்பது உவமையாற் பெற்றும். அவர் தமரானால் வருமிறுதி தனியா

ஞல் வாராமையின், தனிமையைத் தலையென்றார் : எனவே, அதுவாங் தீதாதல்

பெறுதும்.

(தெ-ப-கா.)—(முன்னெல்லாங் தாங்குவதுபோவிருங்து)

அமரகத்து-போர்வந்தவிடத்து, ஆற்று அறுக்கும்-போர்க்களத்

திலே தள்ளிவிட்டுப்போகின்ற, கல்லா-கல்வியில்லாத, மா அன்

ஞர் - குதிளாபோல்பவரது, தமரின் - தமராங் தன்மையினும்,

தனிமை - தனியாயிருத்தலே, தலை - சிறப்புடைத்து.

814. Solitude is more to be desired than the society of those who

resemble the untrained horses which throw down (their riders) in the field of battle.

ந. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை யெய்தவி னெய்தாமை நன்று.

(பநி-கா.) எ-து,-செய்துவைத்தாலும் அரணுகாத மீழ்மக்களது தீநட்டு

- ஒருவற் குண்டாதவின் இல்லையாதல் நன்று, எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றிருக்கது.

அரணுகாமை-தொலைவின்கண் விட்டு

நிங்குதல். எய்தவினெய்தாமை நன்றென்பதற்கு மேறுஊத்தாங் குலாக்க.

சாராதவென்னும் பெய்வொச்சம் கேண்மையென்னும்

பெயர்கொண்டது ; சிறிய

வளர்ப்பதனைக் கொள்ளின், செய்தென்பது நின்று வற்றும்.
இவையிரண்டுபா

ட்டானுங் தொலைவிற் ருணையாகாத நட்பின் தீவை கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—செய்து -

செய்துவைத்தாலும், ஏமம்

சாரா - காவலாகாத, சிறியவர் - கீழ்மக்களது, புல்
கேண்மை -

தீநட்பு, எய்தலின் - (ஒருவனுக்கு) உண்டாதலினும்,
எய்தா

மை - இல்லாதிருத்தல், நன்று - நல்லது.

அ. ம. அதி. தீநட்பு.

நாளை 279.

815. It is far better to avoid than to contract the evil
friendship of the base who cannot protect (their friends) even when
appointed to
do so.

ஈ. பேதை பெருங்கெழிலை நட்பி னறிவுடையா
ஓதின்மை கோடி யுறும்.

(பி - ளா.) எ-து,—அறிவிலானது மிகச் செறிந்த நட்பின்
அறிவுடையானது பகைமை கோடிமடங்கு நன்று, எ-து.

கேழிலியவென்பத னிறுதிநிலை விகாரத்தாந்தரூக்கது. பண்மை
யெர்த்தற் கண் வந்தது. அறிவுடையான்பகைமை ஒருதீங்கும்
பயவாக்கமயானும், பேதை நட்பு எல்லாத்தீங்கும் பயத்தலானும்,
கோடியுறுமென்றார். பெருங்கழிநட்பென்று பாடமோதவாருமார்.

(தெ - ப - ளா.)—பேதை - அறிவில்லாதவனது,
பெருங்கெழிலை நட்பின்-மிகநெருங்கிய நட்பைப்பார்க்கிலும்,
அறிவுடையார் - அறிவுடையவரது, ஏதின்மை - பகைமை,
கோடி உறும்- கோடிப்பங்கு நல்லது.

816. The hatred of the wise is ten-million times more
profitable than the excessive intimacy of the fool.

எ. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.

(பரி-ஈ.) எ-து,—தாமறிதல் வகையராகாது நகுதல்
வகையராதற் கேதுவாகிய நட்பான் வருவனவற்றின் பகைவரான் வருவன
பத்துக்கோடி மடங்கு நல்ல, எ-று.

நட்பு—ஆகுபெயர். அங்க்ட்பாவது விடமருங் தார்த்தரும்
வேழும்பரும் போன்று பலவகையா னகுவித்துத் தாம் பயன்கொண்
டொழிலாரோடு உள் தாயது. பகைவராலென்பது அவாய்நிற்றலின்,
வருவனவென்பது வருவிக்கப் பட்டது. பத்தடுத்தகோடி—
பத்தாகத்தொகுத்தகோடி. அங்க்ட்பான் வருமின் பங்களின் அப்பகைவரான்
வருந்துன்பங்கள் இறப்பங்களவென்பதாம். இதற் குப் பிறவொல்லாஞ்
சொல்லிலக்கணத்தோடு மாறுகொள் வுரைத்தார்.

(தெ - ப - ஈ.)—நகைவகையர் ஆகிய - (தாம்
அறிதல்வ கையராதற்கல்லாமல்) நகுதல்வகையராதற்கு
ஏதுவாகிய, நட்பின் - நட்பால் (வருமாவைகளின்),
பகைவரால்-பகைவரால் (வரு பகவ), பத்தடுத்தகோடி -
பத்துக்கோடி மடங்கு, உறும்-நல்ல வையாம்.

817. What comes from enemies is a hundred-million times
more profitable than what comes from the friendship of those who
cause only laughter.

அ. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

380 ஈ-று அ-வ - ம். அதி. தீநட்பு.

(பரி-ஈ.) எ-து,—தம்மான் முடியுங் கருமத்தை முடியாதாக்கிச்
செய்யா

தாரோடு கொண்ட நட்பின் அது கண்டால்
அவரறியச் சொல்லாதே சோர
விடுக, எ-று.

முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுகின்றவாறு

தோன்றுமல் ஒருகாலைக்கொருகா லோயவிடுதல். அழியச்சொல்லினும் விடுகின்

றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னு கட்பாயொழுக்க

கருதுவராகவின், சொல்லாடாரென்றுஞ் சோரவிடலென்றுங் கூறினார். இவை

முன்றுபாட்டானும் முறையே பேதயார், குவிப்பார், இயல்வது செய்யா

தாளென்றிவர்க ணட்பின் திமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—இல்லும் கருமம் - (தம்மாலே) முடியுங்

தொழிலை, உடற்றுபவர்-முடியாதாகச் செய்பவரோடு கொண்ட,

கேண்மை - நட்பை, (அதுகண்டால்) சொல்லாடார் - (அதை

அவரறிய) சொல்லாமல், சோரவிடல் - தளரவிடக்கடவர்.

818. Gradually abandon without revealing (beforehand) the friend-
ship of those who pretend inability to carry out what they
(really) could

do.

கூ. கனவினு மின்னுது மன்னே வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

(பரி - கா.) எ-து,—வினையுஞ்சொல்லு மொவ்வாது
வேறுவேறு யிருப்

பார் நட்பு நனவின்கண்ணேயன்றிக் கனவின்கண்ணு மின்னுது,
எ-று.

வினை சொற்களதொவ்வாமை முதன்மே வேற்றப்பட்டது.

அஃதாவது

விளையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல்.
நிகழ்வின்கண் உளதா

யிருத்தலால், கனவினு யின்னுதென்றார். உம்மை எச்சவும்மை :
இழிவு சிறப்

பும்மையுமாம். மன்னும் ஓவும் அசைங்கிலை.

(த-ப-கா.)—வினைவேறு - தொழில்வேறு,
சொல்வேறு-

பேச்சுவேறு, பட்டார் - பட்டவரது, தொடர்பு - நட்பு,
கனவி

ஞும் - (நனவிலே மாத்திரமல்லாமல்) கனவி ஞும்,
இன்னுது -

துன்பஞ் செய்வதாகும்.

819. The friendship of those whose actions do not agree
with their
words will distress (one) even in (one's) dreams.

க. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

(பரி - கா.) எ-து,—தனியே மனைக்கணிருந்துழி நட்பாடிப்
பலரோடு

மன்றின்க ணிருந்துழிப் பழிக்குறுவார்நட்பு சிறிதாயினுங் தம்மை
நனுகுதலைப்

பரிகரிக்க, எ-று.

மனைக்கட் கெழுமலும் மன்றின்கட் பழித்தலுங் தீதாகவின்,
அவர் ஒருகா

ஊங் தம்மை நனுகாவகை சூறிக்கொண்டு காக்கவென்பார், அவர்
நட்பின்மேல்

வைத்துக் கூறினார். இவை யிரண்டுபாட்டானும் வஞ்சர்நட்பின்

381.

(தெ - ப - ளா.)—மனை - வீட்டிலே
(தனித்திருந்தபோது) கெழிடு-நட் பாடி, மன்றில்-சபையிலே
(பலருடனிருந்தபோது), பழிப்பார் - பழிசொல்வோரது,
தொடர்பு - நட்பு, எனத்தும் - எவ்வளவு சிறிதாயினும்,
குறுகுதல் - (தம்மை) சேர்தலை, ஒம் பஸ் - பரிகரிக்கக்கடவர்.

820. Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.

அங் - ம். அதி. கூடாந்தபு.

இனி யேனேக் கூடாந்தபுக் கூறுகின்றார். அஃதாவது பக்கமைபான்
அகத் தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுங்குண்ணும்
புத்தாற் கூடி யொழுகுவார் நட்பு.

க. சிரிடங் காணி னெறிதற்குப் பட்டதை
நேரா நிரந்தவர் நட்பு.

(ப ரி - ளா.) எ-து,—கூடாதிருந்தே தமக்கு வாய் க்குமிடம்
பெறுங்குண்ண யுங்கூடி யொழுகுவார்நட்பு அது பெற்றால், அறவெறிதற்குத்
துணியாய் பட்டடையாம், எ-து.

எழியுமெல்லை வாராமுனெல்லாங் தாங்குவதபோன்றிருந்து வந்துழி
அற வெறிவிப்பதாய் பட்டடைக்கும் அத்தன்மைத்தாய் நட்பிற்குங்
தொழிலைப் புமை யுன்மையான், அதுபற்றி அங்கட்பினைப் பட்டடையாக

வூபசரித்தார். தீர்விடமென்று பாடமோதி முடிவிடமென் ரூகைப்பாருமூளர்.
(தெ-ப-ா.)—நேரா - கூடாதிருங்தே, நிரங்தவர்
- (வாய்க் குமிடம் காணுமளவும்) புறத்திற்கூடி நடப்பவரது,
நட்பு - சினேகம், சீர் இடம் - வாய்க்குமிடத்தை, காணின் -
கண்டால், எறி தற்கு - (அற) வெறிதற்குத் (துணையாகிய),
பட்டடை - பட்டடையாம்.

821. The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

உ. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்.

(பரி-ஈ.) எ-து,—தமக் குற்றுப்போன்று உருதாரோடு உளதாய
நட்பு இடம்பெற்றுத் தென்பாலார் மனம்போல வேறுபடும். எ-று.

அவர்மனம் வேறுபடுதல் “பெண்மனம் பேதின் ரெஞ்சுப்படுப்பு
பேணன்னு மெண்ணி லொருவுன்” என்பதனானுமதிக. நட்பு
வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை யிரண்டுபாட்டானுங்
கூடாங்களினது குற்றங் கூறப் பட்டது.

382 நடவு அநு - ம. அதி. கூடாங்கட்பு.

(தெ - ப- கா.)—இனம்போன்று - (தமக்கு)
உற்றவர்பேண்று, இனம் அல்லார் - உருதவரோடு உண்டாகிய,
கேண்மைந்தபானது, (இடம்பெற்றால்) மகளிர் -
தென்பாலார், மனம் போல - மனதைப்போல, வேறுபடும் -
மாறும்.

822. The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

ஈ. பலங்கள் கற்றக் கடைத்து மனங்கள்
ராகுதன் மாண்றக் கரிது.

(பரி - ஈ கா.) எ-து,—நல்லன பலதூங்கனீக் கற்றவிடத்தும்

அதனான் மனங்திருந்தி நட்பாதல் பகைவர்க்கில்லை, எ-று.

நல்லன - மனக்குற்றங்கெடுப்பன. மனங்லலொனச் சினிவிளை முதன்மே வின்றது. நல்லராகுதல் - செற்றம் விடுதல். உள்ளே செற்றமுடையானாக் கல்வி யுடைமைபற்றி நட்பென்று கருதற்க வென்பதாம்.

(தெ - ப - கா.)—நல்ல - நல்லவையாகிய, பல - பலநால் களை, கற்றக்கடைத்தும் - கற்றவிடத்தும் (அதனால்), மனம் நல் ஸர் ஆகுதல் - மனங்திருந்தி நட்பினராகுதல், மாண்ரக்கு - பகைவர்க்கு, அரிது - இல்லை.

823. Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

ச. முகத்தி னினிய நகாஅ வகத்தின்ன
வஞ்சனா யஞ்சப் படும்.

(பி - கா.) எ-று,—கண்டபோழுது முகத்தால் இனியவாச் சிரித்து எப் பொழுதும் மனத்தா லின்றூய வஞ்சனா அஞ்சல்வேண்டும், எ-று.

நகையது வகைபற்றி இனியவென்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற் கு மறுதலையாய நகையைப் புறத்துவிளைத்தலின் வஞ்சலென்றும், அச்செற்றங் குறிப்பறிதற் கருவியாய முகத்தாலுங் தோங்குமையின் அஞ்சதல் செய்யப்படு மென்றுக் கூறினார். இவை யிரண்போட்டானுக் குற்றத்திற் கேதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—(கண்டபோது) முகத்தின் - முகத்தால், இனிய - இனிமையுள்ளனவாக, நகா - சிரித்து, அகத்து - மனத்தால், இன்னு - (எப்பொழுதும்) இனியராகாத, வஞ்சனா-வஞ் சக்கா, அஞ்சப்படும் - அஞ்சல்வேண்டும்.

824. One should fear the deceitful who smile sweetly with face but never love with their heart.

their

கு. மனத்தி னமையா தவரை யெனித்தொன்றுஞ்
சொல்லினாற் ரேதற்பாற் றன்று.
அந் - ம். அநி. சுடாங்கட்டு.

நாடை 38

(பி - ளா.) எ-து, — மனத்தாற் றம்மோடு மேவாதாவா யாதொரு
கரு த்தினுஞ் சொல்லாற் றெளிதன்முறைமைத் தன்றென்று சொல்லும்
நிதிநால், எ-று.

நிதிநாலென்பது அவாய்விலையான் வந்தது. பகைமை
மறைத்தற்பொருட் டிச் சொல்லுகின்ற வஞ்சினைச் சொல்லைச் செவ்விய
சொல்லெனக் கருதி அவ காக் கருமங்களிற்றெளிதல் நிதிநான்முறைமை
யன்றென்பதாம்.

(தெ-ப-ளா.) — மனத்தின் - மனத்தால், அமையாதவரை
— (றம்மோடு) பொருந்தாதவரை, எனைத்து ஒன்றும் -
யாதொரு கருமத்திலும், சொல்லினால் - (அவர்பேசும்)
பேச்சினால், தேறல் பாற்று - தெளிதன் முறைமையது, அன்று -
அல்ல (என்று நீதி நால் சொல்லும்.).

825. In nothing whatever is it proper to rely on the words of
those who do not love with their heart.

கு. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ
ஸொல்லை யுணரப் படும்.

(பி-ளா.) எ-து, — நட்டார்போன்று நன்மைபயக்குஞ் சொற்களைச்
சொன்னாராயினும் பகைவர்சொற்கள் அது பயவாமை அச்சொ
ல்லியபொழுதே யறியப்படும், எ-று.

சொல்லினுமெனவே, சொல்லாமையே பெற்றும். ஒட்டாராதலாற்
நீமை பயத்தல் ஒருதலையென்பார், ஒல்லை யுணரப்படு மென்றார்.

(தெ-ப-ளா.) — நட்டார்போல் - நட்பினர்போல,
நல்லவை - நன்மையைத்தருஞ் சொற்களை, சொல்லினும் -
சொன்னாலும், ஒட்டார்சொல் - பகைவர்சொற்கள்,
(அதுதாராமை), ஒல்லைவிளைவிலே (சொல்லியபொழுதே
யென்றபடி), உணரப்படும் - அறியப்படும்.

826. Though (one's) foes may utter good things as though they were friends, one will at once understand (their evil) import.

எ. சொல்வணக்கமொன்னார்கட் கொள்ளற்க
வில்வணக்கங்

தீங்கு குறித்தமை யான்.

(பரி - ஸா.) எ-து, — வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமைசெய் தலைக் குறித்தமையால் பகைவர்மாட்டுப் பிறக்குஞ் சொல்லினது வணக்கத்தை யும் தமக்கு நன்மைசெய்தலைக் குறித்ததென்று கருதற்க, எ-து.

தம்வணக்க மன்றென்பது தோன்றச் சொல்வணக்கமென்றும், வில்வணக் கம் வேறுபினும் வணக்குத் தொப்புமையற்றி அதன்குறிப்பை யேதுவாக்கியும் கூறினார். வில்லியதுகுறிப்பு அவனினுய வில்வணக்கத்தின்மே விற்றலான், ஒன்றாரது குறிப்பும் அவரினுய சொல்வணக்கத்தின்மேலதாயிற்று. இதைக் கீங்கு குறித்த வணக்கமென்றே கொண்டஞ்சிக் காக்கவென்பதாம். இவை மூன்றுபாட்டானும் அவரைச் சொல்லாற் றெளியற்கவென்பது கூறப்பட்டது.

387 ராஜ

அந் - ம். அதி. கூடாநட்டு.

(தெ - ப - ஸா.)— வில்வணக்கம் - வில்லினது வணக்கம், தீங்கு குறித்தமையான் -
(ஏற்றவர்க்குத்)தீமைசெய்தலைக் குறித்தமையால், ஒன்னார்கண் - பகைவரிடத்தே (பிறக்கும்), சொல்வணக்கம் - சொல்லினது வணக்கத்தையும், கொள்ளற்க - (நமக்கு நன்மைசெய்தலைக் குறித்ததென்று) நினையாதிருக்கக்கூடவர்.

827. Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

அ. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னு ரழுதகண் ணீரு மனைத்து.

(பரி-ஸா.) எ-து, — ஒன்னார் குறிடபையுனர வல்லா ர்க்கு அவர் தொழுதகையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும் அவரழுத கண்ணீரும்

அவ்வாறே அது மறைக்கிறுத்தற் கிடனும், எ-று.

தாம் நட்பெண்பதனைத் தங்கையானுங் கண்ணாலும் தேற்றிப் பின் கோற ந்கு வாங்கவிருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்றபொழுதே அவற்றுள்ளே தோன்றுமென்பார், ஒடுங்குமென்றார். பகைவர் தம்மென்மை காட்டித் தொழிலுமூழிலும், அவர்குறிப்பையே நோக்கிக் காட்கவென்பதாம். இதனால் அவரைச் செயலாற் றெளியற்கவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—(பகைவர்குறிப்பை அறியவல்லவர்க்கு) ஒன்றார் - பகைவர், தொழுத கையுள்ளும் - கும்பிட்ட கையுள் ஞம், படை - ஆயுதமானது, ஒடுங்கும்-மறைக்கிறுக்கும்; அழுத கண்ணீரும் - (அவர்) அழுதகண்ணீரும், அனைத்து - அப்படியே அதுமறைக்கிறுத்தற்கு இடமாம்.

828. A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him); (and) the tears they shed are of the same nature.

க. மிக்செய்து தம்மென்று வாரை நக்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

(ப ரி-ரா.) எ-று,—பகைமை தோன்றுமற் புறத்தின்கண் நட்பினை மிகசெய்து அகத்தின்கட்ட டம்மையிகழும் பகைவாத் தாழும் அங்கட்பின்கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும்வர்ணஞ் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம், பொருந்தற்பான்மை யுடைத்து அரசநீதி, எ-று.

நின்றென்பதும் அரசநீதியென்பதும் அவாய்நிலையான் வந்தன. அக ஞென்று புறுளைன்றுதல் ஒருவற்குத் தகாதெனினும் பகைவர்மாட்டாயிற் ரகு மென்பது நீதிநூற்றுணிபென்பார், அதன்மேல்வைத்துக் கூறினார். சாவவென் பதனிறுதிவிலை விகாரத்தாற்றெறுக்கது, “கோட்டின்வாய்ச்சாக்குத்தி” என்புழி ப்போல. என்றாலும் காப் புல்லவெனக் கூட்டுக.

(தெ - ப - ரா.)—(அரசநீதியானது) மிக்செய்து -

(புறத் திலே நட்டை) மிகச்செய்து, தம் என்னுவானா -
(உள்ளே) தம்

அச - ம். அதி. பேதைமை.

நாடு 3

85

கை இகழும்பகைவரை, நட்பினுள் - (தாழும்)
அங்கட்பினிடத் தேவின்று, ஈகச்செய்து - (புறத்திலே அவர்)
மகிழும்படிசெய்து, சாப் புல்லல் பாற்று - (உள்ளே அது)
சாம்படிக்குப் பொருந்துங் தன்மை யுடைத்து.

829. It is the duty of kings to affect great love but make it die (inwardly,) as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

கூ. பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்.

(பரி-ரா.) எ-து,—தம்பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுக்காலம்
வங் தால் தாழும் அவரோடு முகத்தால் நட்புச்செய்து அகத்தால்
அதணைவிட்டுப் பின் னதுவுக் தவிர்க, எ-று.

அக்காலமாவது தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத
வளவு. இதனுனே ஆமளவெல்லா ம் நீக்குகவென்பது பெற்றும். இவை
யிரண்டுபோட் டானும் அங்கப்பிடை யொழுகுமாறு கூறப்பட்டது.

(தெ-ப - ரா.)—பகை - (தம்) பகைவர், நட்பு ஆம்
காலம்நட்பினராய் நடக்குங்காலம், வருங்கால் - வரும்போது,
முகம்- (தாழும்) முகத்தால், நட்டு- (அவரோடு)
நட்புச்செய்து, அகம்- மனத்தால், நட்பு - சிஙேகத்தை, ஓரீஇ
- நீங்கி, விடல் - (பின் அதையும்) விடக்கடவர்.

830. When one's foes begin to affect friendship, one should
love them with one's looks, and, cherishing no love in the heart,
give up (even the former).

அச - ம். அதி. பேதைமை.

இனி அங்க்பிளீஸ் யெதிர்மறுத்துப் பகைமுகத்தாற் கூறிய தொடக்கினார். அப்பகைதான் முற்றக்கடியுங் குற்றமன்மையி ஒளவாய் வெகுளியானும் காமத் தானும் வருவதாம். அவற்றுள் வெகுளியான் வருவன் ஜந்ததிகாரத்தானும் காமத்தான் வருவன் ஜந்ததிகாரத்தானும் கூறுவார், அவ்விரண்டற்கும் அடியா யமயக்கத்தை இருவகைப்படுத்து, இரண்டதிகாரத்தாற் கூறுவான்றூட்டுக், முதற்கட்பேதமை கூறுகின்றார். அஃதாவது யாதுமறியாமை.

க. பேதமை யென்பதொன் நியாதெனி நேதங்கொண்

தேயம்போக விடல்.

(பரி-ஞ.) எ-து,—பேதமையென்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைக்குற்றங்களைல்லாவற்றினும் மிக்கதொன்று ; அதுதான் யாதென்று வின வின், தனக்குக்கேடு பயப்பனவற்றைக் கைக்கொள்ளு ஆக்கம் பயட்பனவற் றைக் கைவிடுதல், எ-து.

சுகு

382 நாலூ அச - ம். அதி. பேதமை.

கேடு - வறுமை, பழி, பாவங்கள். ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள்.

தானே தன்னிருமையுங் கெடுத்துக்கோடலென்பதாம்.

(தெ - ப - ஞ.)—பேதமை என்பது பேதமையென்

நு சொல்லப்படுவது, ஒன்று - (மற்றைக் குற்றங்களிலைல்லாம்

மிகுந்தது) ஒன்று, யாது எனின் - (அது) யாதென்று வினவி

ஞல், ஏதம் கொண்டு - (தனக்கு) கேடு தருமவைகளைக் கைக்

கொண்டு, ஊதியம் - ஆக்கங்தருமவைகளை, போகவிடல் - கை

விடுதல்.

831. Folly is one (of the chief defects); it is that which makes one) incur loss and forego gain.

உ. பேதமையுள்ளாம் பேதமை காதன்மை கையல்ல தன்கட்செயல்.

(பி.ஈ.) எ-து,—ஒருவனுக்குப் பேதமை

யெல்லாவற்றுள்ளும் மிக்க

பேதமையாவது தனக்காகாத ஒழுக்கத்தின்கட்செய்தல், எ-து.

இருமைக்கும் ஆகா வென்று நாலோர் கடிந்த செயல்களை விரும்பிக் கெய்

தலென்பதாம். இவை மிரண்பொட்டானும்
பேதமையிலக்கணங் கூறப் பட்டது.

(தெ - ப - ஈ.)—(ஒருவனுக்கு) பேதமையுள் எல்லாம்-

பேதமை யெல்லாவற்றுள்ளும், பேதமை - மிகுந்த பேத

மையாவது, கை அல்லதன்கண் - (தனக்கு) ஆகாத செய்கை

யில், காதன்மை - ஆசையை, செயல் - செய்தலாம்.

832. The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

உ. நானுமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணுமை பேதை தொழில்.

(பி.ஈ.) எ-து,—நானுவேண்மெவற்றுக்கு நானுமையும்

நாடுவேண்டு

மவற்றை நாடாமையும் யாவர்மாட்டும் முறிந்தசொற்செயலுடை
கையும் பேண

வேண்டுமெவற்றுள் யாதொன்றனையும் பேணுமையும் பேதையது
தொழில்,

எ-று.

நாணவேண்டுமெவை-பழி பாவங்கள்.

நாடவேண்டுமெவை-கருமக்களிற் செ முறிதல்-கண்ணறுதல்.

ய்வன தவிர்வன.

பேணவேண்டுமெவை-குடிப்பிறப்பு,

கல்வி, ஒழுக்கமுதலாயின. இதை பேதக்கு எஞ்சூன்று மியல்பா
ய வருத

விள், தொழிலென்றூர்.

(தெ - ப - ரா.)—நாணுமை - (நாணவேண்டு
மெவைகளுக்

கு) நாணுமையும், நாடாமை - (நாடவேண்டுமெவைகளை)

நாடா

மையும், நார் இன்மை - (யாவரிடத்திலும்) முறிந்த
சொற்செய

லுடைமையும், யாது ஒன்றும் - (பேணவேண்டு
மெவைகளுள்) அச - ம். அதி. பேதமை. ஏறன 3

87.

யாதொன்றையும், பேணுமை - பேணுமையும், பேத
தொழில்- மூடனது தொழில்களாம்.

833. Shamelessness, indifference (to what must be sought
after), harshness, and aversion for everything (that ought to be desired)
are the qualities of the fool.

ச. ஒதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துங் தானடங்காப்
பேதயிற் பேதயா ரில்.

(பரி - ரா.) எ-து,—மனமொழிமெப்க எடங்குதற்கேதுவாய

நூல்களை யோசியும், அவ்வடக்கத்தான் வரும் பயனை யுணர்ந்தும், அதனையறியலுறப் பிறர்க்குகொத்தும், தான் அவையடங்கி யொழுகாத பேதைபோல பேதையார் உலகத்தில்லை, எ-று.

உம்மை முன்னுக் கூட்டப்பட்டது. இப்பேதமை தனக்கு மருந்தாய இவற்றூற் நீராமையானும், வேற்றுமருந்தின்மையானும், பேதையிற் பேதையார் ரில்லென்றார். இவை மிரண்போட்டானும் பேதையது தொழில் பொதுவகையாற் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-ா.)—ஓதி - (மனமொழிமெய்கள் அடங்குதற்கு ஏதுவாகிய நூல்களை) ஓதியும், உணர்ந்தும் - (அவ்வடக்கத்தால் வரும் பயனை) அறிந்தும், பிறர்க்கு - மற்றவர்களுக்கு, உரைத் தும் - (அதனை அறியும்படி) சொல்லியும், தான் அடங்கா - தான் (அவை) அடங்கிந்தவாத, பேதையின் - மூடன்போல, பேதையார் - மூடர், இல் - (உலகில்) இல்லை.

834. There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

இ. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுங் தான்புக் கழுந்து மளறு.

(பரி-ஈர.) எ-து,-பேதையாயினான் வரும் பிறவிகளைல்லாங் தான்புக் கழுந்தும் நிரயத்தினை இவ்வொரு பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லனும், எ-று.

எல்லாப்பிறப்பும் ஏழாயடங்குதல் அறியப்பட்டமையின், முற்றும்மை கொடுத்தார். அழுந்துதற்கிடனும் நிரயம் ஈண்டைப்பிறப்புக்களினுங் கொடு வினைவயத்தால் அங்கிரயத்துன்பமே யுழுந்துவருதலின், எழுமையுங் தான்புக் கழுந்து மளறன்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்ப முழுத்தற் கேதுவாங் கொடுவினைகளையேயறிந்து சிலகாலத்துள்ளே செய்துகோடல் பிறர்க் கரிதாகவின், ஆற்றுமென்றார். இதனால் அவன் மறுமைச் செயல் கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—பேதை - மூடனுளவன், எழுமையும் - (வரும்) எழுவகைப் பிறவிகளிலெல்லாம், தான் புக்கு - தான் பகுங்கு, அழுங்கும் - அழுங்குதற்கிடமாகிய, அளறு-நரகத்தை, ஒருமை - இவ் வொருபிறப்புள்ளே, செயல் ஆற்றும் - செய்து கொள்ள வல்லவனுவான்.

384 ஈ-அ-அ அச - ம. அதி. பேதைமை.

835. A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

க. பொய்படு மொன்றே புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

(பரி-ரா.) எ-து,-செய்யுமுறைமை யறியாதபேதை ஒருகருமத்தை மேற்கொள்வனுயின், அதுவும் புரைபட்டுத் தானுங் தளைபூணும், எ-று.

புரைபடுதல்-பின் ஆகாவகை உள்ளுழிதல். ஒன்றேவென்பது எண்ணிடை சீசால். அதனையுங்கெடுத்துத் தானுங்கெடுமென்பதாம். இதனால் அயன் செல் வம் படைக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—கை அறியா -
செய்யுமுறைமையறியாத, பேதை - மூடனுளவன், வினை - ஒருநெதாழிலை, மேற்கொளின்மேற்கொள்ளுவானுயின்,
பொய்படும் - (அதுவும்) புரைபடும், ஒன்றே - (அது)
ஒன்றுதானே, புனைபூணும் - (தானும்) தளைபூணும்.

836. If the fool who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all? He will even adorn himself with fetters.

எ. ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.

(பரி-ரா.) எ-து,-பேதையாயினுன் பெரியசெல்வத்தைத் தெய்வத்தானெய்தியவழி, தன்னாலே ஓரியைபுமில்லாதார் நிறைய,

எல்லாவியைபுறுடைய தமராயினார் பசியாநிற்பர், எ-று.

எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவியென்பது தோன்றப் பெருஞ் செல்வமென்றும், அதனைப் படைக்கு மாற்றவில்லாமை தோன்ற உற்றக்கடை யென்றும், எல்லாம் பெறுதறேன்ற ஆரவென்றும், உணவும் பெறுமை தோன் றப் பசிப்பொன்றுக் கூறினார்.

(தெ-ப-ரா.)—பேதை - மூடனுளவன்,
பெருஞ்செல்வம்- பெரியசெல்வத்தை, உற்றக்கடை -
(ஊழால்) அடைந்தவிடத் து, ஏதிலார் - (தன்னேடு) ஒரு
சம்பந்தமுமில்லாதவர், ஆரங்கிறைய, தமர் - (எல்லாச்
சம்மங்தமுமுடைய) தம்மவர், பசிப் பர் - பசியாநிற்பர்.

837. If a fool happens to get an immense fortune, his
neighbours will enjoy it while his relations starve.

அ. மைய லொருவன் களித்தற்றூற் பேதைதன்
கையொன் ருடைமை பெறின்.

(பரி-ரா.) எ-து,—பேதயாயினான் தன்கைக்கண்ணே
ஒன்றனின்டை

மையாகப் பெற்றானுயின், அவன் மயங்குதல் முன்னே
பித்தினையுடையானானாகு

வன் அம்மயக்கத்தின்மேலே மதுவுன்றி மயங்கினுற்போலும், எ-று
அச- ம். அதி. பேதைமை.

ஈ-அகா 389.

பெறினனவே, தெய்வத்தான்றித் தன்னுற்பெறுமை பெற்றும்.
பேதைமையுஞ் செல்வக்களிப்பும் ஒருங்குடைமையால் அவன் செய்வன
மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோற் தலைதடிமாறு
மென்பதாம். இவை யிரண்டுபொட்டாலும் அவன் செல்வமெய்தியவழிப் பயன்
கொள்ளுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பேதை - முடனுணவன், தன்கை - தன் கையில், ஒன்று - ஒருபொருளை, உடைமைபெறின் - உடைமை யாகப் பெற்றுஞ்சியின், மையல் ஒருவன் - பித்தினையுடைய ஒரு வன், களித்தற்று - (அம்மயக்கத்தின்மேலே) மதுவன்டு மயங்கி யதுபோலும்.

838. A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

கூ. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்ட பிழை தருவதொன் றில்.

(பரி - ளா.) எ-து,-பின் பிரிவுவந்தழி அஃதிருவர்க்குஞ் தருவதொரு துண்பமில்லை; ஆகலாற் பேதையாயினார் தம்முட்கொண்ட நட்பு மிகவுமினிது, எ-று.

நாடோறுந்தேய்ந்து வருதலின், துண்பந்தாராதாயிற்று. புச்சுவார்போ ஸ்து பழித்தவாறு. இதனால் அவரது நட்பின் சுற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—பிரிவின்கண் - (பின்) பிரிவு வந்தவிடத்து, (அப்பிரிவு) தருவது - (இருவருக்கும்) தருவதாகிய, பிழை ஒன்று - துண்ப மொன்று, இல் - இல்லை, (ஆதலால்), பேதை யார் கேண்மை - பேதையாயினார் (தம்முட்கொண்ட) நட்பு, பெரிது இனிது - மிகவுமினிது.

839. The friendship between fools is exceedingly delightful (to each other); for at parting there will be nothing to cause them pain.

கூ. குழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றுற் சான்றேர் குழாஅத்துப் பேதை புகல்.

(பரி-ளா.) எ-து,-சான்றேரவையின்கட்ட பேதையாயினான் புகுதல் தூய வல்ல மிதித்தகாலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற்போலும், எ-று.

கழுவாக்காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ்வமளியும் இழிக்கப்படு மாறுபோல இவனுல் அவ்வவையும் இழிக்கப்படுமென்பதாம். இதனால் அவன் அவை யிடை யிருக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—சான்றேர் - பெரியோரது, குழாத்து - ச கையினிடத்து, பேதை-மூடனுணவன், புகல்-புகுதல், கழாஅக் கால் - கழுவாதகாலை, (அசத்தமிதித்தித்தகாலையென்றபடி),

390. ஈசுல அடு - ம. அதி. புல்லறிவாண்மை.

பள்ளியுள் - (இன்பந்தரும்) சயனத்தின்மேல், வைத்தற்று - வைத்தல்போலும்.

840. The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.

அடு - ம. அதி. புல்லறிவாண்மை.

இனி ஏனைப்புல்லறிவாண்மை கூறுகின்றார். அது புல்லியவறிவினையாடற் றன்மையென விரியும். அஃதாவது தான் சிற்றறிவினாலும் யிருக்கே தன்னைப் பேரறிவினாலுக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச்சொற் கொள்ளாமை.

க. அறிவின்மை யின்மையு வின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு.

(பரி-ளா.) எ-து,-ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்கவில் லாமையாவது அறிவில்லாமை ; மற்றைப்பொரு ஸில்லாமையோவெனின், அதனை அப்பெற்றித்தாய இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார், எ-று.

அறிவென்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேனின்றது. புல்லறி வாளர் செல்வமெய்தியவழியும் இம்மை மறுமைப்பயணைய்தாமையின் அதனை இன்மையுளின்மையென்றும், நல்லறிவாளர் வறுமையெய்தியவழியும் அஃதிய வாமையின் அதனை இன்மையா வையாதென்றுங் கூறினார். இதனால்

புல்லறி வினது குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—இன்மையுள் - (ஒருவனுக்கு) இல்லாமை பலவுள்ளும், இன்மை - மிகுந்த இல்லாமையாவது, அறிவு இன்மை - அறிவில்லாமை; பிறிது இன்மை - மற்றைப் பொருளில் ஸாமையோவெனின், (அதனை), உலகு - உலகத்தார், இன்மை ஆ - (அப்படிப்பட்ட) இல்லாமையாக, வையாது - கொள்ளார்.

841. The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.

உ. அறிவிலா னெஞ்சுவங் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் தவம்.

(பரி-கா.) எ-து, —புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனமுவந்து ஒன்று, கொடுத்தல் கூடிற்றுயின், அதற்குக் காரணம் பெறுகின்றவ எல்லையே, வே வெறுன்று மில்லை, எ-து.

ஏரோவழி செஞ்சுவங்தீதல் கூடவிற் புல்லறிவாளரும் நல்லினசெய்ப் என்பார்க்குப் பெறுவான் வீழ்பொரு ஜொய்தியான்போல்வதல்லது இம்மை ஜோ க்கியாக மறுமை ஜோக்கியாக ஈகின்றார்க்கொனக் கூறியவாறு. கூடிற்றுயின் அதற்குக்காரணமென்னாஞ் சொற்கள் அவாய் கிலையான் வக்தன். இதனால் அஃப் தடையார் தம்மாட்டு நல்லன செய்தல்லியாமை கூறப்பட்டது.

அடு - ம. அதி. புல்லறிவான்மை.

நகை

291

(தெ-ப-கா.)—அறிவு இலான்-புல்லறிவுடையவன், கெஞ்சு, உவந்து - மனமகிழ்ந்து, ஈதல் - (ஒருவனுக்கு ஒன்று) கொடுத்

தல், (கூடியதாயின் அதற்குக்காரணம்), பெறுவான்-பெறுகின்ற

வனது, தவம் - நல்லையே, பிறிது யாதும் இல்லை - வேவெறுன் ரும் இல்லை.

842. (The cause of) a fool cheerfully giving (something) is

nothing

else but the receiver's merit (in a former birth.)

ஈ. அறிவிலார் தாங்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த ஸரிது.

(பரி-ஈ.) எ-து,-புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும்
வருத்தும்

அது செய்தற்குரியராய தம்பகைவர்க்குஞ் செய்தஸரிது, எ-து.
பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம்பா ர்த்திருக்கு

செய்வதல்லது
வறுமை, பழி, பாவமுதலை பலவற்றையும் எக்காலத்துஞ்

செய்யமாட்டாமை
யின், அவர்க்குஞ் செய்தஸரிதென்றார். இதனால் அவர்தம்மாட்டுக் கீயன
செய்

தலறிவொன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—அறிவு இலார் - புல்லறிவுடையவர், தாம்

-
தாமே, தம்மை - தங்களை, பீழிக்கும் - வருத்தும், பீழை -
வரு
த்தமானது, செறுவார்க்கும் - (வருத்துதற்குரிய)
பகைவர்க்கு
ம், செய்தல் அரிது - செய்தஸரிதாம்.

843. The suffering that fools inflict upon themselves is hardly
possible even to foes.

ச. வெண்மை யெனப்படுவ தியாதனி ஞெண்மை
யுடையம்யா மென்னாஞ் செருக்கு.

(பரி-ஈ.) எ-து,-புல்லறிவுடைமை யென்றுசொல்லப்படுவது
யாதெ
ன்று வினவின், அது தம்மைத்தா மே யாம் நல்லறிவுடையமென்று

நன்குமதிக்

கும் மயக்கம், எ-று.

வெண்மையாவது அறிவுமுதிராமை. ஒண்மையெனக் காரியப்பெயர்
கா

ரணத்திற் காயிற்று. உலகத்தாரிகழ்தல் அயிந்துவைத்தும் அவ்வாறு
மதித்த
லான், மயக்கமென்றார்.

(தெ - ப - ளா.)—வெண்மை எனப்படுவது -
புல்லறிவுடை

மையெனப்படுவது, யாது எனின் - யாதென்றுவினவின்,
(அது)

ஒண்மை உடையம் யாம் - யாம் நல்லறி வுடையோம்,
என்னும்-

என்று (தம்மைத்தாமே) நன்குமதிக்கும், செருக்கு -
மயக்கம்.

‘844. What is called want of wisdom is the vanity which says,
“We
are wise.”

ஞ. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையங் தரும்.

392 கூட அடு - ம. அதி. புல்லறிவாண்மை.

(பி-ண .) புல்லறிவாளர் தாங் கல்லாத நூல்களையுங்
கற்றுராகத் தாம்

மேலிட்டுக்கொண்டு ஒழுகுதல், கசடறக் கற்றதோ ருநா ஒண்டா
வின், அதன்

கண்ணும் பிறர்க்கு ஜயத்தை விளைக்கும், எ-று.

வல்லதென ஏழாவது இறுதிக்கட்டொக்கது.

உண்டாயினன்பது அவாய்

நிலையான் வந்தது- ஜயம் அதுவல்லவான்பதூஉம் இவ்வாறு
கொல்லோ வெ

ஷ்பது.

(தெ-ப-ா.)—(புல்லறிவாளர்), கல்லாத - (தாம்)

கல்லாத

நால்களையும், மேல் கொண்டு - (கற்றவராக)

மேலிட்டுக்கொண்

டு, ஒழுகல் - நடக்குதல், கசடு அற - குற்றமற,
வல்லதும் - கற்

நதொருநால் (உண்டாயின்) அதனிடத்தும், ஓயம் -
சங்கேதகத்

தை, தரும் - (பிறருக்கு) விளைக்கும்.

845. Fools pretending to know what has not been read
(by them)

will rouse suspicion even as to what they have thoroughly
mastered.

கூ. அந்த மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.

(பரி-ா.) எ-து,—புல்லறிவாளர் தங்களிகழுங்

குற்றங்களையறிந்து கடி.

யாராயின், ஆடையால் அந்றமறைத்தாராகத் தம்மைக் கருதுதலும்
புல்லறி

வாம், எ-று.

குற்றமறைத்தலாவது அவற்றை இலவாக்குதல்.
மறைக்கப்படுவன் பலவ

த்ருள்ளும் உயர்ந்தவற்றையெல்லாம் மறையாது
தாழ்ந்ததொன்றனையே மறை

த்து அவ்வளவாற் றம்மையு முகவொழுக்கினராக மதித்தலும்
புல்லறிவென்

பதாம். இவை மூன்றுபாட்டானும் அவர் தம்மை வியத்தற்
குற்றங் கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—(புல்லறிவாளர்),
 தம்வயின்-தம்மிடத்து
 உண்டாகும், குற்றம் - குற்றங்களை, மறையாவழி -
 (அறிந்து)
 கடியாராயின், அற்றம்-மறைக்கத்தக்க அவயவத்தை,
 மறைத்த
 லோ - (ஆடையால்) மறைத்தவராகத் தம்மை
 நினைத்தலும்,
 புல் அறிவு - புல்லறிவாம்.

846. Even to cover one's nakedness would be folly, if
 (one's)
 faults were not covered (by forsaking them.)

எ. அருமறை சோரு மறிவிலான் செய்யும்
 பெருமிறை தானே தனக்கு.

(பரி-கா.) எ-து,-பெறுதற்கரிய உபதேசப்பொருளைப்
 பெற்றாலும் உட்

கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் அவ்வறுதியறியாமற் றனே
 தனக்கு

மிக்க வருத்தத்தைச் செய்துகொள்ளும், எ-று.

சோருமென இடத்து நிகழ்பொருளின்மூழில் இடத்தின்மே
 வின்றது.

மிக்கவருத்தம்-பொறுத்தற்கரிய துண்பங்கள். இனி
 அருமறைசோருமென்பதற்

அடு-அதி. புல்லறிவாள்மை. நகரை

393.

குப் பிறவாஸ்லாம் உள்ளத்தடக்கப்படும் என்னத்தை வா ஃசோர்க்கு
 பிறங்க குகைக்குமென் ருகைத்தார் : அது பேணுமையென்னும்
 பேதமையாவதன்றிப் புல்லறிவாள்மை யன்மை யறிக.

(தெ - ப - கா.)—அருமறை - பெறுதற்கரிய
உபதேசப் பொருளை, சோரும்-(பெற்றாலும்) உட்கொள்ளாது
போக்கும், அறிவு இலான் - புல்லறிவாளன், (அவ்வறுதி
அறியாமையால்) தானே தனக்கு - தனக்குத்தானே,
பெருமிறை - மிகுங்கு வருத் தத்தை, செய்யும் -
செய்துகொள்ளுவான்.

847. The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

அ. ஏவவஞ்சு செய்கலான் றூண்டேரூ னவ்வுயிர்
போஷ மளவுமோர் நோய்.

(பரி-கா.) எ-து,—புல்லறிவாளன் தனக்குறுதியாயவற்றை
அறிவுடையார் சொல்லாகிற்கவுன் செய்யான்; அதுவன்றித் தானுகவும்
இவை செய்வன் வென்றறியான்; அவ்வுயிர் யா க்கையி ளீங்குமளவும்
நிலத்திற்குப் பொறுத்தற் கரிய தொருநோயாம், எ-து.

உயிர் தான் உணர்தற்றன்மைத்தா யிருக்கும் நின்ற
யாக்கைவயத்தான் மருட்றறன்மைத்தாப் வேறுபடுதலின் அவ்வுயிரோன்றும்,
அதனினீங்கியபொழு தே அதற்கு இ ரண்டனுளொன்று கூடுதல்ற
போமளவுமென்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப்
பாவயாக்கை பெரும்பொறையாய்த் துன் பஞ்சு செய்தலின் ஒருநோயென்றுக்
கூறினார்.

(தெ-ப-கா.)—(புல்லறிவாளன்), ஏவவும் - (தனக்கு
உறு தியானவைகளை அறிவுடையோர்) சொல்லவும்,
செய்கலான் - செய்யான்; (அதுவல்லாமல்), தான் -
தானுகவும், தேறுன் - (இவை செய்பவையென்று) அறியான்;
அவ்வுயிர் - அந்த உயிரா னது, போம் அளவும் -
(உடம்பைவிட்டு) ளீங்குமளவும், ஓர் நோய் - (பூமிக்குப்
பொறுத்தற்கரிய) ஒருநோயாம்.

848. The fool will not perform (his duties) even when advised
nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it
de-parts (from the body.)

கூ. காணுதாற் காட்டுவான் ரூன்காணுன் காணுதான்
கண்டானுங் தான்கண்ட வாறு.

(பி - ண.) எ-து,—தன்னை எல்லாமறிந்தானுக மதித்தலாற்
பிறரால் ஒன்றறியுங்தன்மை யிலாதானை அறிவிக்கப்படுவான் அவனுற்
பழிக்கப்பட்டுத் தான் அறியானுப் முடியும் ; இனி அவ்வறியுங்தன்மை
யில்லாதான் கொண்டது விடாமையாற் ரூனறிந்தவாற்றால் அதனை
அறிந்தானுப் முடியும், எ-று.

புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொருவுதல் ஒருவாற்றாலும்
இயைவதன் ஹன்பதாம்.

ஞ. 10

374 ந-ச-ச அகா - ம். அதி. இகல்.

(தெ - ப - ண.)—(தன்னை எல்லாமறிந்தவானுக
மதித்தலா

ல்) காணுதான் - (பிறரால் ஒன்றை) அறியுங் தன்மை
யில்லாத

வனை, காட்டுவான் - அறிவிக்கப்படுவோன்,
தான்காணுன் - (அ

வனுலே பழிக்கப்பட்டு) தான் அறியாதவானுப் முடியும்;
காணு

தான் - (இனி) அவ்வறியுங்தன்மை யில்லாதவன், (தான்
கொண்

ட-து விடாமையால்) தான் கண்ட ஆறு - தான் அறிந்த
விதத்

தால், கண்டான் ஆம் - (அதனை) அறிந்தவானுப் முடியும்.

849. One who would teach a fool will (simply) betray his
folly; and

the fool would (still) think himself "wise in his own conceit."

க. உலகத்தா ரூண்டென்ப தில்லென்பான்
வையத்

தலகையா வைக்கப் படும்.

(பி-ஈ.) எ-து,—உயர்க்தோர் பலரும் உண்டென்ப தோர்

பொருளீனாத்

தன் புல்லறிவா னில்லையென்று சொல்லுவான் மக்களேன்று கருதப்படான்;

வையத்துக் காணப்படுவதோர் பேரென்று கருதப்படும், எ-து.

கடவுளும் மறுபிறப்பும் இருவினைப்பயணும் முதலாக அவர் உளவென்பன

பலவேளுஞ் சாதிபற்றி உண்டென்பதென்றும், தானே வேண்டியகூறலால் ஒப்

பும் வழிவால் ஒவ்வாமையு முடைமையிற் நன்யாக்கை கரந்து மக்கள்யாக்கை

யுட்டோன்றுதல்வல்ல அலகையென்றுங் கூறினார். இவை நான்குபாட்டானும்

உறுதிச்சொற் கொள்ளாமையது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—உலகத்தோர் -

உயர்க்தோர்ப்பராலும், உண்

இ என்பது - உண்டெனப்படுகிற பொருளை, இல் என்பான் -

(தன்புல்லறிவால்) இல்லையென்று சொல்லுவோன், (மனிதனை

ன்று நினைக்கப்படான்), வையத்து - டுமியிலே, அ வகை ஆ -

(காணப்படுகிற) ஒரு பேயென்று, வைக்கப்படும் - நினைக்கப்படு

வான்.

850. He who denies the existence of what the world believes in
will be regarded as a demon on earth.

அ.சு - ம. அதி. இகல்.

இனி அவற்றுள் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெறும்

பானமைத்தாகவின், அதனுள் வருவள கூறுவால் ரீட்டங்கி, முதற்கண் இகல்

கூறுகின்றார். அஃதாவது இருவர் தம்முட்பொருது வலிதொலைதற் கேதுயாய

மாறுபாடு.

க. இகவென்ப வெல்லா வுயிர்க்கும் பகவென்னும்

பண்பின்மை பாரிக்கு நோய்.

(பரி - கா.) எ-து, — எல்லாவுயிர்கட்கும் பிறவுயிர்களோடு கூடாமையே

நனுங் தீக்குண்டதை வளர்க்குங்குற்றம் இகவென்று சொல்லுவர் நாலோர்,

எ-று.

அசு - ம. அதி. இகல்.

நகரு

395

மக்களையும் விலக்குகளோ டொப்பிப்பதென்பது தோன்ற எல்லாவுயிர்க்கு மென்றும், பகுதிக்குண்டதை இடைநின்று விளைத்தலிற் பகவென்னும் பண் பன் மையென்றுங் கூறினார். நற்குணமின்மை அருத்தாபத்தியாற் றீக்குணமாயிற்று. இதனால் இகவென்று குற்றம் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)— எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், பகல் என்னும் - (பிறவுயிரோடு) கூடாமையென்னும், பண்பு இன் மை - தீயகுணத்தை, பாரிக்கும் - வளர்க்கும், நோய் - குற்ற மாவது, இகல் - மாறுபாடாம், என்ப - என்று சொல்லுவர் (நாலோர்).

851. The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

2. പകൽകരുതിപ്പ് പற്റി ചെയ്യിനു മികൽകരുതി
യിന്നേജെയ് ധാരമെ താഴെ.

(பரி-ஈ அ.) எ-து,—தமிழோடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானுமினும், அவனுடு மாறுபடுதலைக் குறித்துத் தாமவஜுக்கு இன்னு தவற்றைச் செப்யாமை உயர்ந்தது, எ-து.

செய்யிற் பக்கமைவளரத் தாங் தாழ்ந்தவரலானும், ஒழியின் அப்பற்றுதன் தாமேயோய்ந்துபோகத் தாம் ஒங்கிவரலானும், செய்யாமை தலையென்றார். பற்றுதவென்பது விகாரமாயிற்று.

(தெ-ப-ரை.)—பகல் - (தம்மோடு) கூடாமையை, கருதி - நினைத்து, பற்று - வெறுப்பவைகளை, செயினும்-(ஒருவன்) செய் தானுயினும், இகல் கருதி - (அவனேடு) மாறுபடுதலைக் குறித்து, இன்னு - துண்பங்கருமவைகளை, செய்யாமை - (தாம் அவனுக்கு) செய்யாமை, தலை - உயர்ந்தது.

852. Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

ஈ. இக்கெள்ளு மெவ்வோய் நீக்கிற தவசில்லாத தாவில் விளக்கங் தரும்.

(பரி-ா.) எ - து,—மாறுபாடென்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்ய நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின், அவனுக்கு அங்கீக்கு தல் எஞ்ஞான்றும் உள்ளுதற் கேதுவாய புகழைக் கொடுக்கும், எ-று.

தவலில்லாமை அருந்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில்விளக் கம் வெளிப்படை. யாவரு நண்பராவர், ஆகவே எல்லாச்செல்லவும் மெய்திக் கொடைமுதலிய காரணங்களாற் புகழ்பெறு மென்பகாம்.

.(தெ-ப-ா.)—(ஒருவன்) இகல் என்னும்-மாறுபா
டென்று சொல்லப்படுகின்ற, எவ்வும் - துன் பத்தைச்
(செய்யும்), நோய் - ३७६ நகூர் அசு - ம். அதி.

இகல்.
நோயை, நீக்கின் - (தன்மனத்திலிருந்து)
நீக்குவானுயின், (அங்
நீக்குதல்), தவஸ் இல்லா -
(எங்கானும்) அழிவில்லாமைக்கு ஏது
வாகிய, தாவில் விளக்கம்-கெடுதலில்லாத புகழை, தரும்
- (அவ
னுக்கு) கொடுக்கும்.

853. To rid one-self of the distressing disease of hatred
will bestow
(on one) a never-decreasing imperishable fame.

ச. இன்பத்து ஸின்பம் பயக்கு மிகவென்னுங்
துன்பத்துட் டுன்பங் கெடின்.
(பரி-ஞ .) எ-து,-மாறுபாடென்று சொல்லப்படுகின்ற
துன்பங்களைல்

லாவற்றினும் மிக்கதுன்பம் ஒருவனுக் கிள்ளையாயின், அவ்வின்மை
அவனுக்கு
இன்பங்களைலாவற்றினும் மிக்கவின்பத்தினைக் கொடுக்கும், எ-து.

துன்பத்துட்டுன்பம் - பலரோடு பொருது வலிதொலைதலான்
யாவர்க்கு

மெளியனு யுறுவது. அதனை இடை யின்றியே பயத்தவின்,
இகவென்னுமென்

ஞர். இன்பத்துவின்பம் யாவரு நட்பாகவின் எல்லாப்பயனு மெய்தி
யுறுவது.

(தெ - ப - ஞ.)—இகல் என்னும் -
மாறுபாடென்று சொல்
லப் படுகின்ற, துன்பத்துள் - துன்பங்கள் பலவினும்,
துன்பம் -

மிகுந்ததுன்பம், கெடின் - (ஒருவனுக்கு) இல்லையாயின், (அவ் வில்லாமை), இன்பத்துள் - இன்பங்கள் பலவினும், இன்பம் -

மிகுந்தவின்பத்தை, பயக்கும் - (அவனுக்கு) கொடுக்கும்.

854. If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

நி. இகவெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரோ மிகலூக்குங் தன்மை யவர்.

(பரி-ஈ.) எ-து,—தம்முள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை யேற்

நுக்கொள்ளாது சாய்ந்தொழுகவல்லாரை வெல்லக்கருதுந்தன்மை யுடையார் யாவர், எ-று.

இகலையொழிந் தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றனும் அரிதாகவிளின் வல்லா காயென்றும், அவர் யாவர்க்கும் நண்பாகவின் அவரை வெல்லக்கருதுவார்

யாவரு மில்லையென்றுங் கூறினார். இவைநான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—இகல் - மாறுபாடு, (தம்மனத்துத் தோ ன்றியவிடத்து) எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - (அதனை) ஏற் றுக்கொ ஸ்ளாமற் சாய்ந்து நடக்கவல்லவரை, மிகல் ஊக்கும் -

வெல்லங்களினக்கும், தன்மையவர் -

தன்மையையுடையவர், யார் -
யாவர்.

855. Who indeed would think of conquering those who naturally shrink back from hatred?

அ. சு. ம். அ. தி. இ. கல்.

நகல் 397

சு. இ) கவின் மிகவினி தென்பவன் வாழ்க்கை
தவலுக் கெடலு நணித்து.

(பரி-ஞா.) எ-து, — பிறரோடு மாறுபடுத்தன் மிகுதல் எனக்கு
இனிதென்று அநீணக் செய்வானது உயிர்வாழ்க்கை பிழைத்தலும்
முற்றக்கெடுதலுக்கு சிறிதபொழுதுள் உளவாம், எ-று.

மிகுதல் - மேன்மேலுக்குதல். இனிதென்பது தான் வேறல்
குறித்தல். பிழைத்தல் - வறுமையா வின்னுதாதல். முற்றக்கெடுதல் -
இறத்தல். இவற்றே நணித்தென்பதைன்ற் தனித்தனிக்கூட்டி,
உம்மைகளை ஏதிரதும் இறங் ததுங் தழீஇய வெச்சவும்மையாக வளாக்க.
பொருட்கேடும் உயிர்க்கேடும் அப் பொழுதே யுளவா மென்பதாம்.

(தெ - ப - ஞா.)—இகவின் - (பிறரோடு)
மாறுபடுதலிலே, மிகல் - மிகுதல், இனிது என்பவன் -
(எனக்கு) இனிதென்று செய்பவனது, வாழ்க்கை -
உயிர்வாழ்க்கை, தவலும் - பிழைபடுதலும், நணித்து -
சிறிது பொழுதிலுண்டாம் ; கெடலும் - முழுதுங்கெடுதலும்,
(நணித்து) - சிறிது பொழுதிலுண்டாம்.

856. Failure and ruin are not far from him who says it is sweet
to excel in hatred.

எ. மிகன்மேவு மெய்ப்பொருள் கானை ரிகன்மேவு
மின்னு வறிவி னவர்.

(பரி-ஞா.) எ-து, — இகலோடு மேவுதலையுடைய

இன்னுதவறிவினையுடையார் வெற்றிபொருஞ்சுதலையுடைய நீதிதாற்பொருளையறியமாட்டார், எ-து.

இன்னுவறிவு - தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்குமறிவு. வெற்றிவழி நின் ரூர்க்கு உள்தாவது. காணப்படும்பயத்ததாகவிலை, மெய்ஸ்ரூலெனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காலையொன்றுர். இவை மிரண்போட்டானும் இகவினர்க்கு வருங் தீங்கு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இகல் மேவும் - மாறுபாட்டோடு
பொருங்கு தலையுடைய, இன்னு - துன்பஞ்செய்கின்ற,
அறிவினவர் - அறிவையுடையவர், மிகல் மேவும் - வெந்தி
பொருங்குதலை யுடைய, மெய்ப்பொருள் - நீதிதாற்பொருளை,
காணுர் - அறியமாட்டார்.

857. Those whose judgment brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

அ. இகவிற் கெதிர்சாய்த் லாக்க மதனை
மிகலுக்கி னாக்குமாங் கேடு.

(பரிசொ.) எ-து, — தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனையே திர்தலையொழிதல் ஒருவகைக்கு ஆக்கமாம் ; அதுசெய்யாது அதன்கண்மிகுதலை மேற்கொள்வானுமிற் கேடுங் தன்கண்வருதலை மேற்கொள்ளும், எ-அ. २७४ ஈசு அசு - ம. அதி. இகல்.

எதிர்தல்-ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின்,
 சாய்தல் ஆக்க மென்றார். இகவிற்கெனவும் அதனையெனவும் வந்தன
 வேற்றுமையைக்கம்.

(தெ - ப - னா.)—இகவிற்கு - (தன்னுள்ளத்து) மாறுபாடு

தோன்றியவிடத்து, எதிர் சாய்தல் -
 (அதற்கு) எதிரிடுதலையொழிதல், ஆக்கம் - (இருவனுக்கு) ஆக்கமாம் ; அதனை -

அம்மாறு
பாட்டிலே, மிகல் - மிகுதலை, ஊக்கின் -
மேற்கொள்ளுவானு
யின், கேடு - கேடும், ஊக்கும் ஆம் - (தன்னிடத்து
வருதலை)
மேற்கொள்ளும்.

858. Shrinking back from hatred will yield wealth ;
indulging in
its increase will hasten ruin.

கூ. இகல்காணு னுக்கம் வருங்கா வதனை
மிகல்கானுங் கேடு தரற்கு.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் நன்கனுக்கம் வரும்வழிக்
காரணமுண்டாயி

ஆம் இகலை நினையான், தனக்குக் கேடுசெய்துகோடற்கட்
காரணமின்றியும்

அதன்கண் மிகுதலை நினைக்கும், எ-து.

இகலான் வருங்கேடு பிறரா னன்றென்பது தோன்றத்
தரற்கென்றார்.

நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன.
ஆக்கக்கேடுக்கட்கு முன்

நெடப்பன இப்பினது இன்மை உண்மைக் கொண்பதாம்.

து)

(தெ-ப-ஈ.)—(ஒருவன்) ஆக்கம் வருங்கால் - (தன்னிடத்
ஆக்கம் வரும்போது, (காரணம் உண்டாயினும்), இகல் -
மாறுபாட்டை, காணுன் - நினையான்; கேடு தரற்கு -
(தனக்கு)
கேடு செய்துகொள்ளு மிடத்து, (காரணம்
இல்லாதிருந்தும்),

அதனை - அதனிடத்தே, மிகல்-மிகுதலை,
காணும்-நினைப்பான்.

859. At the approach of wealth one will not think
of hatred ; (but)
to secure one's ruin, one will look to its increase.

க0. இகலானு மின்னுத வெல்லா நகலானு
நன்னைய மென்னுஞ் செருக்கு.

(பரி-ஈ.) எ-து,—ஒருவழுக்கு மாறுபா பெடான்றுனே
இன்னுதனவெல்

லாம் உளவாம்; எட்பொன்றுனே நல்லநீதி யென்னும் பெருஞ்செல்வம்
உளதாம்,
எ-து.

இன்னுதன-வறுமை, பழி, பாவ முதலாயின. நகல்-மகிழ்தல்.
நகலெண்ப

ஶாங்கு செருக்கென்பதாம் தத்தங் காரணக்கட் காயின.
நயமென்னுஞ் செருக்

கெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார். இவை
மூன்றுபாட்டாலும்

அவ்விருமையுங் கூறப்பட்டன.

(தெ - ப-ஈ.)—இகலான் -

மாறுபாபெடான்றினாலே, இன்
நூத எல்லாம் - துன்பஞ் செய்பவையெல்லாம், ஆம் -
உண்டா

அன - ம். அதி. பகைமாட்சி.

நக்கை தீரு கும்; நகலான் - நட்பொன்றினாலே, நல் நயம் என்னும் - நல்ல நீதியென்னும், செருக்கு - பெருஞ்செல்வம், ஆம்-உண்டாரும்.

860. All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

அன-ம். அதி. பகைமாட்சி.

அஃதாவது அறிவின்மை முதலிய குற்றங்களுடைமையாற் பகையை மாட் சிப்படுத்தல். அரசர்க்கு எவ்வாற்றிருந்தும் பகையின்மை கூடாமையின் மேற்பொ துவகையான் விலக்கப்பட்ட இக்கீல ஈண்டுச் சிறப்புவகையான் விதிக்கிண்ற ராகவின், இஃததன்பின் வைக்கப்பட்டது.

க. வலியார்க்கு மாறேற்ற லோம்புக வேரம்பா
மெலியார்மேன் மேக பகை.

(பரி-ஈ.) எ-து,-தம்மின் வலியார்க்குப் பகையாயெதிர்தலை ஒழிக; ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக, எ-து.
வலியாளொன்புழித் துணைவியு மடங்கவின், மெலியாளொன்புழித் துணைவிய யின்மையுங் கொள்ளப்படும். அத்துணைதான் படைபொருஞ்முதலிய வேற்று மைத்துணையும் நல்லவிழுடைமை நீதிதூல்வழி யொழுகன் முதலிய ஒற்றுமைத் துணையுமென விரண்டாம். அவ்விரண்டுமில்லாரை வெல்வார்க்கு வலிதெரையா மையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுட் பகைமாட்சி பொதுவகையாற் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—வலியார்க்கு
மாறு ஏற்றல் - பகையா யெதிர்தலை,

- (தம்மின்) வலியவர்க்கு,
ஒம்புக - ஒழியக்கடவர்;

மெலியார்மேல் - (மற்றை) மெலியவர்க்கு, பகை - பகையாகு தலை, ஓம்பா - ஓழியாமல், மேக - விரும்பக்கடவர்.

861. Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

உ. அன்பில னுன்ற துணையிலன் ருன்றுவ்வா னென்பரியு மேதிலான் ருப்பு.

(பரி-ஞா.) எ-து,-ஒருவன் தன்சுற்றத்தின்மே வன்பிலன், அதுவேயன்றி வலிய துணையிலன், அதன்மேற் ருன்வலியிலன், அப்பெற்றியான் மேல்வந்த பகைவன் வலியினை யா ஸ்கனங் தொலைக்கும், எ-று.

சுற்றமும் இருவகைத்துணையும் தன்வலியுமிலாகவின், அவன்மேற் செல் வா ரக்கு வலி வளர்வதன்றித் தொலையா தென்பதாம். துவ்வான்-துவ்வினச்செய்யான்.

(தெ-ப-ஞா) — (ஒருவன்) அன்பு இலன் - (தன் சுற்றத்தார் மேல்) அன்பிலன், ஆன்ற துணை இலன் - (அதுவேயன்றி) வலிய

400 ச00

அசு - ம. அதி. இகல்.

துணையிலன், தான் துவ்வான் - (அதன்மேல்) தான்வலியிலன், (அப்படிப்பட்டவன்), ஏதிலான் - (தன்மேல்வந்த) பகைவனது, துப்பு - வலிமையை, என் பரியும் - எப்படிதொலைப்பான்.

862 How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe.

ஊ. அஞ்ச மறியா னமைவில னீகலான்

நஞ்ச மெளியன் பகைக்கு.

(ப - ளா.) எ-து,—ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாகிற்கும், அறியவேண்டுமெத்தைய யறியான், பிறரோடுபொருத்தமிலன், இவற்றின்மேலும் யாவர்மாட்டும் இவற்றன்மாலையன், இப்பெற்றியான் பகைவர்க்கு மிகவெளி யன், எ-து.

தஞ்சமெளியனென்பன ஒருபொருட்பனமொழி. இந்தான்கு குற்றமு முடையான் பகையின்றியு மழியுமாகவின், தஞ்சமெளியனன்றா.

(தெ-ப-ளா.)—(ஒருவன்) அஞ்சம் -
(அஞ்சவேண்டாத வைகளுக்கு) அஞ்சவான்,
அறியான்-(அறியவேண்டுமைவைகளை) அறியான், அமைவு இலன் - (பிறரோடு) பொருத்தமிலன், ஈக்லான் -
(இவைகளின்மேலும் யாவரிடத்தும்) உலோபகுணமுடையன்,
(இப்படிப்பட்டவன்), பகைக்கு - பகைவர்க்கு, தஞ்சம் எளியன் - மிக வெளியனவான்.

863. In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

ச. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாக்கனும் யார்க்கு மெளிது.

(பரி-ளா.) எ-து,—ஒருவன் வெகுளியினீங்கான், அதுவேயன்றித் தான் நிறையுடையனல்லன், அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கு மெளிது, எ-து.

நிறை - மறைபிறரறியாமை. வெகுடன்மாலையனுக்லானும், மறைவெளிப் படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியுமறிக்கு சேறல் வேண்டாதாயிற்று. இனி இனிதென்று பாடமோதி அவன்பகைமை இனிதென் ருடைப்பாரு முளா.

(தெ-ப-ளா.)—(ஒருவன்) வெகுளி நீங்கான் - கோபத்தி னின்றும் நீங்கான், நிறை இலன் - (அதுவேயன்றித்தான்) நிறை யுடையனல்லன், (அவன்மேலே செல்லுதல்), எஞ்ஞான்றும் - எங்கானும், யாக்கனும் - எவ்விடத்தும், யார்க்கும் - எவருக்கும், எளிது - எளிதாம்.

864. He who neither restrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

அன - ம். அதி. பகைமாட்சி.

சுதா

401

இ. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கினிது.

(பரி-ஶா.) எ-து,—ஒருவன் நீதிநூலை யோதான், அது விதித்த தொழில் களைச் செய்யான், தனக்கு வரும் பழியைப் பாரான், தான் பண்புடைய எல் லன், அவன் பகைவர்க்கு அப்பகைமை யினிது, எ-று.

தொல்லோ ரதிப்பட்டு வழங்கிவந்த தாகலான் வழியென்றும், தப்பாது பயன்படுதலின் வாய்ப்பனவென்றும், இக்குற்றங்களுடையான் ஒரு யழிதலிற் பற்றார்க்கினிதென்றுக் கூறினார்.

(தெ - ப - ஶா.)—(ஒருவன்) வழி நோக்கான் - நீதிநூலைக் கல்லான், வாய்ப்பன செய்யான் - (அது) விதித்த தொழில்களைச் செய்யான், பழி நோக்கான் - (தனக்குவரும்) பழியைப்பாரான், பண்பு இலன் - குணமுடையனல்லன், பற்றார்க்கு இனிது - (அவன் பகைமை) பகைவர்க்கினிது.

865. (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them, cares not for reproach and is not possessed of good qualities.

க. கானுச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணுமை பேணப் படும்.

(பரி-ஶா) எ-து,—தன்னையும் பிறராயும் தான்றியாமைக் கேதுவாகிய வெளுளியை யுடையான் யாவன், மேன்மேல் வளராகின்ற மிக்க காமத்தையடையான் யாவன், அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும், எ-று.

கானுத சினமென்பது விகாரமாயிற்று. முன்னேனுக்கு யாவரும் பகையா கலானும், ஏனோனுக்குக் காரியங் தோன்றுமையானும், தாமே யழிவளைப்பது பற்றி, இவர்பேணுமை பேணப்படு மென்றார்.

(தெ - ப - ரா.)—கானுச் சினத்தான் - (தன்னையும் பிற்கா யும்) அறியாமைக்கு ஏதுவாகிய கோபத்தையடையவன், கழி பெருங்காமத்தான் - மேலுமேலும் வளரானின்ற மிகுந்த காமத் தையடையவன், (ஆகிய இவரது), பேணுமை - பகைமை, பேணப்படும் - விரும்பிக்கொள்ளப்படும்.

866. Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

எ. கொடுத்துங் கொள்வேண்டு மன்ற வடுத்திருந்து மானுத செய்வான் பகை.

(பரி-ரா.) எ-து,—வினையைத் தொடக்கியிருந்து அதற் கேளாதன செய் வான் பகைமையைச் சிலபொரு ஸழியக் கொடுத்தாயினுங் கோடல் ஒருதலை யாக வேண்டும், எ-து.

ஏ லாதன - மெலியனுய்வைத்துத் துணிதலும், வலியனுய்வைத்துத் தணி தலும் முதலாயின. அப்பொழுது அதனுற் சிலபொரு ஸழியினும் பின் பல

ஞக

402 ச02

அன - ம. அதி. பகைமாட்சி.

பொரு ரோய்தற்கு ஜெயமின்மையின், கொள்வேண்டு மன்ற வென்றார். இவை யாறுபாட்டானும் அது சிறப்புவகையாற் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—அடுத்து இருந்து - (தொழிலை) தொடங்கி யிருந்து, மானுத - (அதற்கு) ஏற்காதவைகளை, செய்வான்செய்பவனது, பகை - பகைமையை, கொடுத்தும் - (சிலபொருள்ளுழிய) கொடுத்தாயினும், மன்ற - நிச்சயமாக, கொள்ள வேண்டும் - கொள்ளல்வேண்டும்.

867. It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conducive (to its accomplishment).

அ. குணவிலங்குப் குற்றம் பலவாயின் மாற்றூர்க் கிணனிலனு மேமாப் புடைத்து.

(பரி-ஞா.) எ-து,—ஒருவன் குண நென்று மிலங்கு உடைய குற்றம் பல வாயவழி அவன் துணையிலங்கும்; அவ் விலங்குதறுனே அவன் பகைவர்க்குத் துணையாதலை யுடைத்து, எ-று.

குணம்-இறைமாட்சியுட்சோல்லியன். குற்றம்-இவ்வத்திகாரத்துச் சொல்லி யனவும் மற்று மத்தன்மையனவும். துணை-எற்றம், நட்பு, பொருள், படை முத ஸாயின். பகைவர்க்கு இவற்றாளதாம் பயன்றுனே யுளதாமாகவின், ஏமாப் புடைத்தென்றார். இலங்கெயன்னுஞ் செய்தெனைச்சம் உடையவென் வந்த பெயரொச்சக்குறிட்புக் கொண்டது.

(தெ - ப - ஞா.)—(ஒருவன்) குணன் இலன் ஆய் - குண மொன்றுமிலங்கு, குற்றம் பல ஆயின் - (உடைய) குற்றம் பல வாகியவிடத்து, இனன் இலன் ஆம் - (அவன்) துணையில்லாதவ னாகும்; (அவ்விலங்குகையே), மாற்றூர்க்கு - (அவன்) பகைவர்க்கு, ஏமாப்பு உடைத்து - துணையாகுகையை யுடையது.

868. He will become friendless who is without (any good) qualities, and whose faults are many ; (such a character) is a help to (his) foes.

கூ. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சம் பகைவர்ப் பெறின்.

(பரி - ஞா.) எ-து,—நீதியை யறிதலில்லாத அஞ்சம் பகைவாப் பெற்றால், அவனாச் செறுவார்க்கு உயர்க்க வின்பங்கள் நீங்கா, எ-று.

பாயமறிதலும் அறிக்காற் செய்து முடிக்குங் தின்மையு மில்லாதா ஓ பகைவாதல் கூடாமையிற் பெறினென்றும், அவனை யறிந்து மேற் சென்றபொ முடிசு பகையின்மையுஞ் செல்வழும் ஒருங்கே யெய்தலிற் சேஞ்சையின்பங்கள் இடங்காவென்றுங் கூறினார்.

(தெ-ப-ஞா.) — அறிவு இலா - (நீதியை) அறிதலில்லாத, அலு சும் - பயப்படுகின்ற, பகைவர் -

பகவா, பெறின்-பெற் ரூல், செறுவார்க்கு - (அவரை)
வெல்வார்க்கு, சேண் - உயர்
ஈள்ள, இன்பம் - இன்பங்கள், இகவா - நீங்கா.
அ. அ. ம். அதி. பகைத்திறந்தெரிதல். சுப்ளை

403

869. There will be no end of lofty delights to the victorious,
if their foes are (both) ignorant and timid.

க. கல்லான் வெகுஞாஞ் சிறுபொரு ளஞ்ஞான்று
மொல்லானை யொல்லா தொளி.

(பரி-ஈ.) எ-து,-கீதிருலைக் கல்லாதானேடி பகைத்தலான்
வரும் எளிய பொருளை மேவாதானை எஞ்ஞான்றும் புகழ் மேவாது, எ-று.
சிறுபொருள்-முயற்சி சிறிதாய் பொருள். கீதியியாதானை வேறால்
எளி தாமிருக்கலும் அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ்
கூடாதென்பதாம்; ஆகவே, இச்சிறிய முயற்சியாற் பெரிய பயனெய்துக
வென்றவாரூயிற்று. இதற்குப் பிற்காலாம் அதிகாரத்தோடு
மாறுதன்மேலும் ஓர் பொருட்டொடர்பு படாம் ஒரைத்தார். இவை
மூன்று பாட்டானும் அதனினுய பயன் கூறப் பட்டது.

(தெ - ப - ஈ.)—கல்லான் - (நீதி நால்களை)
கல்லாதவ னேடி, வெகுஞாம் - பகைத்தலால் வரும், சிறு
பொருள் - எளிய பொருளை, ஒல்லானை - அடையாதவளை,
எஞ்ஞான்றும் - எங்கானும், ஒளி - புகழ், ஒல்லாது -
அடையாது.

870. The light (of fame) will never be gained by him who
gains not the trifling reputation of having fought an unlearned (foe).

அ. அ. ம். அதி. பகைத்திறந்தெரிதல்.

அஃதாவது மானுத பகையை ஆக்குதற் குற்றமும், மூன் ஆகிழின்ற

பகை யுள் நட்பாக்கற்பாலதும், நொதும லாக்கற்பாலதும், அவற்றின்கட்ட செய்வதும், ஏனைக் களைதற்பால தன்கட்டசெய்வனவும், களையும் பருவமும், களையாக்காற்படி மிழுக்கும் என்று இத்திறக்களை ஆரா ய்தல். இரட்டுமொழித் தென்பதனுற் பகையது திறமும் பகையிடத்தாக்கும் திறமுமென விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மானுப் பகையவாகவின், இது பகைமாட்சியின்பின் வைக்கப்பட்டது.

க. பகையென்னும் பண்பி லதனை யொருவ எக்கயேயும் வேண்டற்பாற் றன்று.

(பரி-ஈ.) எ-து,—பகையென்று சொல்லப்படுங் தீமை பயப்படுவின் ஒரு வன் விளையாட்டின்கண்ணே யாயினும் விரும்புத வியற்கைத்தன்றென்று கூறும் நிதிநால், எ-று.

மானுத பகையை யாக்கிக்கோட்டு எவ்வாற்றினுங் தீமையே பயத்திலிர் பண்பில தென்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினுஞ் செற்றமே வினை ந்து மெய்யாமாகவின் நகையேயு மென்றும், வேண்டாமை தொல்லியோரது தனிவென்பார் நிதிநான்மேல் வைத்துங் கூறினார். ஆப்பெயர் அவாய் விஸியான் வந்தது.

(தெ - ப - ஈ.)—(ஒருவன்) பகை என்னும் -பகையென்று சொல்லப்படும், பண்பு

இலதனை-தீமையுண்டாச்சுவதற்கை, நகை

401 சாச அஹ - ம. அதி. பகைத்திறங்கெரிதல்.

யேயும்-விளையாட்டிடத்தேயாயினும், வேண்டல் பாற்று அன்று-

விரும்புதற்றன்மையை யுடையதன்று, (நிதிநால்).

871. The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

உ. வில்லே ருமூவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருமூவர் பகை.

(பரி-ஈ.) எ-து,—ஒருவன் வில்லை ஏராகவடைய உழவரோடு பகை

கொண்டானுயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை
கொள்ளா

தொழிக, எ-று.

சொல் ஆகுபெயரான் நிதிநூண்மே வின்றது. வீரம் சூழ்ச்சி
யென்னும்

ஆற்றல்களுஞ் வீரமே யுடையாரோடு பகைகொண்டாற்
கேடுவருதல் ஒருதலை

யன்று, வந்ததாயினுங் தனக்கேயாம்; ஏனைச்சூழ்ச்சி யுடையா
ரோடாயிற் தன்

வழியினுள்ள ரக்குங் தப்பாது வருதல்ளன், அது கொள்ளினும் இது
கொள்ளற்க

வென்றூர். உம்மையான் அதுவு மாகாமை பெறுதும். இரண்டு
முடையாரோடு

கொள்ளலாகாமை சொல்லவேண்டா வாயிற்று. உருவக விசேடம்.
(தெ-ப-ா.)—(ஒருவன்) வில் ஏர்-வில்லை

ஏராகவுடைய,

உழவர் - உழவரோடு, [வீரர் என்றபடி], பகை
கொளினும் -

மாறுகொண்டாலும், சொல் ஏர் - சொல்லை
ஏராகவுடைய, உழ

வர் - உழவரோடு, [அமைச்சர்கள் என்றபடி],
பகை-விரோதத்

தை, கொள்ளற்க - கொள்ளாதொழியக்கடவன்.

872. Though you may incur the hatred of warriors
whose ploughs
are bows, incur not that of ministers whose ploughs are words.

ஈ. ஏழுற் றவரினு மேழை தமியனுய்ப் .

பல்லார் பகைகொள் பவன்.

(பரி-ா.) எ-து,—தான் தனியனுய்வைத்துப் பலரோடு
பகைகொள்

வாண் பித்துற்றுரினும் அறிவிலென், எ-து.

தனிமை-சுற்றும் கட்டுப் படைமுதலைய விள்ளை. மயக்கத்தால் ஒப்பாராயி

ஞம் ஏழுற்றவர் அதனுற் றீங்கெய்தாமையின்,

தீங்கெய்துதலுமுடைய இவளை

அவரினும் ஏழையென்றார். தீங்காவது துணையுள்வழியும் வேறல் ஜூயமாயிருக்க

அஃதின்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருத்தக்கன்

ஞம் ஒருங்கு பொருத்தக்கன்னும் அழிந்தேவிடுதல். இவை மூன்று பாட்டா

ஞம் பகைகோட்டற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினுஞ் சூறப்பட்டது.

(தெ - ப-ா.)—தமியன் ஆய் - (தான்) தனியலை யிருங்கு

கொண்டு, பல்லார் - பலரோடும், பகைகொள்பவன் - மாறுபடு

பவன், ஏழுற்றவரினும் - பித்தங்கொண்டவரினும், ஏழை - அறி விலன்.

873. He who, being alone, incurs the hatred of many is more infa-

tuated than even madmen.

அயு - ம். அதி. பகைத்திறங்கெரிதல். சாந்தி

405

ச. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் நகைகமைக்கட்டங்கிற் துலகு.

(பரி-ா.) எ-து,—வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண் டொழுஞும் இயல்பினையுடைய அரசனது

பெருமையுள்ளே அடக்கிறது இவ்வலது, எ-று.

வேண்டிய வழியென்பது ஆக்கத்தான் வாதது.
வேறுபடித்தல்-பகைலை மையி வீச்சுதல். ஒழுகல்-நிலவழியொழுகல்.
பெருமை-பொருள் படைன இருவகைத்தாய் ஆற்றல். அதன்
வழித்தாதற்கு எஞ்ஞான்றுங் திரிபின்மையின், அத் துணிவுபற்றித் தங்கிற
தென்று.

(தெ-ப-ா.)—பகை - பகையை, நட்பு ஆ கொண்டு
ஒழு கும் - (வேண்டியபோது வேறுபடுத்தித் தனக்கு)
நட்பாகச் செய்துகொண்டு நடக்கும், பண்பு
உடையாளன்-இயல்பையுடைய அரசனது, தகைமைக்கண் -
பெருமையுள்ளே, உலகு - உலகம், தங்கிறது -
சுவாதீனமாயிருக்கின்றது.

874. The world abides in the greatness of that good natured man who behaves so as to turn hatred into friendship.

இ. தன்றுணை யின்றுற் பகையிரண்டாற் றுஞ்சூவ
னின்றுணையாக் கொள்கவற்றி ஞேன்று.

(பரி-ா.) எ-து,—தனக்குதவுச் துணையோவனின் இல்லை;
நலிலுசெய்யும் பகையோவனின் இரண்டு; அங்ஙனமாய் நின்றவழி
ஒருவஞ்சிய தான் அப்பகையிரண்டனுட் பொருங்கியதொன்றை
அப்பொழுதைக்கு இனிய துணை யாகச் செய்துகொள்க, எ-று.

பொருங்கியது-துணையதுணை வேற்கு ஏற்றது.
அப்பொழுது-அவ்வெல்லும் பொழுது. திரிபின்றுகச்
செய்துகொள்கவன்பார், இன்றுணையா வென்றுர். ஆல்கள் அசை. இவை
யிரண்டுபோட்டாலும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—தன் துணை - தனக்கு உதவுங் துணையோவெனில், இன்று - இல்லை ; பகை இரண்டு - (நலிவசெய்யும்) பகையோவெனில் இரண்டு (இப்படியிருக்கையில்), தான் ஒருவன் - ஒருவனுகியதான், அவற்றின் - அப்பகை யிரண்டனுள், ஒன்று - (பொருந்தியதாகிய) ஒன்றை, இன் துணையா - (அக்காலத்துக்கு) இனியதுணையாக, கொள்க - (செய்து) கொள்ளக்கடவன்.

875. He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

சு. தேறினுங் தேரூ விட்டு மழிவின்கட்
டேரூஞ் பகா அன் விடல்.

(பரி-ா.) எ-து,—பகைவனை முன் தெளிந்தானுமினுங் தெளிந்திலனுயி னும் தனக்குப் புறத்து ஒருவினையாற் ரூழ்வு வந்தழிக் கூடாது நீக்காது இடை யேவிட்டு வைக்க, எ-து.

406 சாகு அ.அ - ம. அதி. பகைத்திறங்தெரிதல்.

முன் தெளிந்தானுமினும் அப்பொழுது கூடாதொழிகவென்றது, உள்ளாய்

இன்று கெடுத்தல் நோக்கி. தெளிந்திலனுமினும் அப்பொழுது நீக்காதொழிக

வென்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனால் நொதும லாக்கற்

பாலது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—(பகைவன்) தேறினும் - (முன்)

தெளிந்தா

லைனும், தேரூவிட்டனும் - தெளிந்தில்லையினும்,
அழிவின்கண்-

(தனக்குப் புறத்தொரு தொழிலால்) தாழ்வு வந்தவிடத்து,
தே

ரூன் - கூடானுகியும், பகான் - நீங்கானுகியும், விடல் -
(நடவே)

விட்டுவைக்கக்கடவன்.

876. Though (one's foe is) aware or not of one's misfortune,
one should act so as neither to join or separate (from him).

எ. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.

(பி-ா.) எ-து,—கொந்தத்தனைத் தாமாக வறிபாத நட்டார்க்குத்
தன் ஞேவு சொல்லற்க ; வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு
அவ்வலியின் மையை மேலிட்டுக் கொள்ளற்க, எ-று.

நோவென்னும் முதலிலைத்தொழிற்பெயர் ஈவுடு அதுசொல்லுதற்க
ஸ்ரீ ற்று. டகைவர்கட் டவிர்வது கூறுவார், நட்டார்கட் டவிர்வதும் உடன்
கூறி ஞர். இதனால் அவ் விருப்புத்திக்கண்ணுஞ் செய்வது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—நொந்தத்து - நொந்தத்தனை,
அறியார்க்கு(தாமாக) அறியாத நட்டினர்க்கு, நோவற்க -
(தன்) நோவுசொல்லாதிருக்கக்கடவன்; மென்மை -
வலியில்லாமையை, பகைவர் அகத்து - (அதைப்
பார்த்திருக்கும்) பகைவரிடத்து, மேவற்க - மேலிட்டுக்
கொள்ளா திருக்கக்கடவன்.

877. Relate not your suffering even to friends who are ignorant
of it, nor refer to your weakness in the presence of your foes.

ஆ. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.

(பரி-ஈ.) எ-து,—தான் விளைசெய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கேற்பத் தன்னைப் பெருக்கி மறவியுகாமற் றண்ணைக் காக்கவே, தன்பகைவர் மாட் இளதாய களிப்புக் கெடும், எ-று.

வகை - வலியனுப்பத் தானெனிலோ பொருமாறும், மெலியனுயனவிற் போர்விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகசெய்தல். களிப்பு - இவற்றை வேறுமென் ஹஜங்னி மகிழ்ச்சிக்கிருத்தல். இவ் விறுகுதலறிக்குத் தாழை அடங்குவ ரௌப்பதாம். இதனாற் களைதற்பால் தன்கட்செய்வன கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—வகை அறிந்து - (தான் தொழில்செய்யும்) வகையை அறிந்து, தன் செய்து - (அது முடித்தற்கு ஏற்ப) தன்

அ-ம். அதி. பகைத்திறங்கெரிதல்.
சங்க ५०७ ஜெப்பெருக்கி, தன் காப்ப - (மறதி அடையாமல்)

தன்னைக் காக்கவே, பகைவர்கள் - (தன்) பகைவரிடத்து, பட்ட-உண்டாகிய, செருக்கு - களிப்பு, மாயும் - கெடும்.

878. The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

க. இனோதாக முன்மரங் கொல்க களையுந்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

(பரி-ஈ.) எ-து,—களையவேண்டுவதாய முன்மரத்தை இனோதாய நிலைமைக்கட்களைக ; அன்றியே முதிர்ந்த நிலைமைக்கட்களையலுறிற் களைவார் கை யினை அது தான் களையும், எ-று.

களையப்படுவதாய தம்பகையை அது மெலிதாய காலத்தே களைக ; அன்றி யே வலிதாயகாலத்துக் களையலுறிற் றம்மை அது தான்களை மென்பது தோ ஸ்றங்கின்றமையின், இது பிறிதுமொழிதல். இதனாற் களையும் பருவங் கூறப் பட்டது.

(தெ - ப - கா.)—முன் மரம் -

(களையவேண்டுவதாகிய) முன் ஞமரத்தை, இளைதாக -
இளைதாகிய நிலையிலே, கொல்க - களையக்கடவர் ;

(அல்லாமல்), காழ்த்த இடத்து - முதிர்ந்த நிலையில்,
(களையத் தொடங்கினால்), களையுங் - களைபவரது, கை -
கையை, கொல்லும் - (அது தானே) களையும்.

879. A thorny tree should be felled while young, (for) when it
is grown it will destroy the hand of the feller.

க0. உயிர்ப்ப வளர்ல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

(பரி-கா.) எ-து,—தம்மோடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலா
மிரு க்க இகழ்ச்சியான் அது செய்யாத வரசர் பின் உயிர்
க்குமாத்திரத்திற்கும் உள்ளர் ஒருதலையாக, எ-து.

அவர் வலியராய்த் தம்மைக் கணைல் ஒருதலையாகவின், இறந்தா
யோவ ணெபதாம். அவருயிரத்த துணையானே தாமிறப்பளவினு மௌமையும்.
இதனுற் களையாவழிப்படு மிழுங்குக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—செயிர்ப்பவர் - (தம்மோடு)
பகைபபவ ரது, செம்மல் - தருக்கை, (கெடுக்கலாமிருக்க),
சிதைக்கலா தார் - (இகழ்ச்சியால்) கெடுக்காதவரசர், உயிர்ப்ப
- (பின்) மூச் சுவி மொத்திரத்திற்கும், மன்ற - நிச்சயமாக,
உளர் அல்லர் - இருக்கின்றவரல்லர்.

880. Those who do not destroy the pride of those who hate
(them) will certainly not exist even to breathe.

அஃதாவது புறப்பகைக்கு இடனுக்கிட கொடுத்து அது வெல்லுங்குணையம் உள்ளாய் நிற்கும் பகை. இதுவும், களையப்படுவதன் பாலதாகவின், பகைத் திறங் தெரிதலின்பின் வைக்கப்பட்டது.

க. நிழலீரு மின்னூத வின்ன தமர்நீரு மின்னவா மின்ன செயின்.

(பரி-ஈ.) எ-து,—இருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் கோய் செய்வன இன்னுவாம்; அதுபோலத் தழுவ வேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னு செய்வன இன்னுவாம், எ-று.

கோய் - பெருங்கால், பெருவழியிரு முதலாயின. தம ரெஞ்றதனால் உட்பகையாதற் குரியராய் ஞாதிய ரென்ப தறிக. இன்னு செயல் - முன்வளி ப்படாமைகின்று துணைபெற்றவழிக் கெடுத்தல்,

(தெ-ப-ஈ.)—(இருவனுக்கு) நிழல் நீரும் - (அனுபவிக்கப் படுவனவாகிய) நிழலும் நீரும், இன்னூத - (முன் இன்பஞ்சுசெய் வனவாயினும் பின்) கோய் செய்யும்வை, இன்னு - இனியனவல்ல வாம்; (அதுபோல), தமர் நீரும்-(தழுவவேண்டுவனவாகிய) தம் மவரியல்புகளும், இன்ன செயின் - (முன் இன்பஞ்சு செய்வனவா யினும் பின்) துன்பஞ்சு செய்யும்வை, இன்னுவாம்-இனியனவல்ல வாம்.

881. Shade and water are not pleasant, (if) they cause disease ; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain. .

**உ. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சக
கேள்போல் பகைவர் தொடர்பு.**

(பரி-ஈ.) எ-து,—வாள்போல எந்து மென்று வளிப்பட்டு

நிற்கும் பகைவரை அஞ்சாதொழிக்; அங்கனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக, எ-து.

முன்னே யறிந்து காக்கப்படுதலான் அஞ்சற்சவென்றும், அங்கனம் உறிய வும் காக்கவும் படாமயிற் கெடுதல் ஒருதலை யென்பதுபற்றி அஞ்சுக வென் ரூங் கூறினார். பின்செய்யும் பகையினுங் கொடிதாகலானும், காக்குங்காலம் அதுவாகலானும் அஞ்சப்படுவது முன்செய்த அவர்தொடர்பாயிற்று. இவை யிரண்டுபாட்டானும் உட்பகை ஆகதென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—வாள்போல் - வாள்போலே (வெட்டுவோ மென்று வெளிப்பட்டுநிற்கும்), பகைவரை - பகையாளிகளை, அஞ்சற்க - அஞ்சாதிருக்கக்கடவர்; (அப்படிநில்லாமல்), கேள்போல் - உறவினர்போலே (மறைந்துநிற்கும்), பகைவர் - பகை வரது, தொடர்பு - நட்பை, அஞ்சுக - பயப்படக்கடவன்.

அகை - ம். அதி. உட்பகை.

சாகை

400

882. Fear not foes (who say they would cut) like a sword ;
fear the friendship of foes (who seemingly act) like relations.

(but)

ஏ. உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

(பரி - ளா.) எ-து,—உட்பகையாயினா யஞ்சித் தன்னைக் காத்துக்கொண்டொழுகுக; அங்கன மொழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவிபோல அவர் தப்பாமற் கெடுப்பர், எ-து.

காத்தல்-அவரணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மன்னைப் பகுக்குங் கருவி மட்பகையெனப்பட்டது. பகைமை தோன்றுமல் உள்ளாயிருங்தே கீழறுத்தவின், கெடுதல் தப்பாதென்பதாம்.

(தெ-ப-ளா.)—உட்பகை - உட்பகையாயினாலோ, அஞ்சியியங்கு, தன் காக்க - தன்னைக்காத்துக்கொண்டு நடக்கக்கூடவர்; (அப்படிநடவாதபோது), உலைவிடத்து - (தனக்கு ஓர்) தளர்ச்சிவந்தவிடத்து, மன் பகையின் - (குயவன்) மட்கலத்தை அறுக் கும் ஆயுதம்போல, மாண - தப்பாமல், தெறும் - (அவர்) கெடுப்பார்.

883. Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.

ஈ. மனமானு வுட்பகை தோன்றி னினமானு வேதம் பலவுங் தரும்.

(பரி-ளா.) எ-து,—புறங் திருந்தியதுபோன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக் கேது கூகிய குற்றம் பலவற்றையுங் கொடுக்கும், எ-து.

அவை சுற்றத்தானை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வறுபட்டவழித் தான் தேரூமையும், யின் அவற்றுன் விளைவனவு மாம்.

(தெ-ப-ளா.)—மனம் மானு - (புறங்கிருந்தியது போன்று) குகங் திருந்தாத, உட்பகை - உட்பகையானது, தோன்றின் - அரசனுக்கு) உண்டாமாயின், (அது) இனம் மானு - சுற்றம் சுப்படாமைக்கு ஏதுவாகிய, ஏதம் பலவும் - பலகுற்றங்களை ம், தரும் - (அவனுக்கு) உண்டாக்கும்.

884. The secret enmity of a person whose mind is unreformed ill lead to many evils causing disaffection among (one's) relations.

ஊ. உறன்முறையா நுட்பகை தோன்றி னிறன்முறையா ணேதம் பலவுங் தரும்.

(பரி-ளா.) எ-து,—புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின், அஃது அவனுக்கு இறத்தன் முறையோடு

410 சக0

அக - ம. அதி. உட்பகை.

அவை புறப்பகைத் துணியாய் நின்றே அது தோன்றுமத் கோறன் முத

விய வசுஞ்சௌ செய்தலும், அமைச்சர் முதவிய உறுப்புகளைத் தேய்த்தலும் முத
லாயின.

(தெ - ப - ளா.)—உறல்முறையான் - (புறத்தில்)

உறவு

முறைத் தன்மையோடு கூடிய, உட்பகை -

உட்பகையானது,

தோன்றின் - (அரசனுக்கு) உண்டாயின், (அது) இறல் முறை

யான் - இறத்தன்முறைமையோடுகூடிய, ஏதம்பலவும் -
குற்றம்

பலவற்றையும், தரும் - (அவனுக்கு) கொடுக்கும்.

885. If there appears internal hatred in a (king's)
family, it will

lead to many a fatal crime.

சூ. ஒன்றுமை யொன்றியார் கட்படி
வென்றான்றும்

பொன்றுமை யொன்ற வரிது.

(பரி - ளா.) எ-று,—பகைமை தனக்குள்ளாயினார் மாட்டே
பிறக்குமா

யின், அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஜூன்று மரிது, எ-று.

பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனுய காலத்து
மென்பார்,

எஞ்சான்று மென்றார். இவை நான்கு பாட்டானும் அதனால்
றனக்கு வருங்
தீங்கு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஒன்றுமை - பகைமை, ஒன்றியார்கண் -
(தனக்கு) உள்ளாயினிடத்து, பழன் - உண்டாகு மாயின்,
பொன்றுமை - இறவாமை, ஒன்றல் - (அரசனுக்கு)
கூடுதல்,
எஞ்சான்றும் - எங்கானும், அரிது - அரிது.

886. If hatred arises among (one's) own people, it will be hardly
possible (for one) to escape death.

எ. செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
யுட்பகை யற்ற குழி.

(பரி-கா.) எ-து,—செப்பினது புணர்ச்சிபோலப் புறத்து வேற்றுமை
தெரியாமற் கூடினுராயினும், உட்பகை உண்டாய குழியிலுள்ளார் அகத்துத்
தம்முட் கூடார், எ-து.

செப்பினது புணர்ச்சி - செப்பு முடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகை
யான் மனம் வேறுபட்டமையிற் புறப்பகை பெற்றுழி வீற்றுயீற்றுவலரென்ப
தாம். குழிகூடா தென்பதனை நாடு வந்த தென்பதுபோலக் கொள்க. உட்பகை
தானுற்றகுழியோடு கூடாதென்றும் உட்பகையுண்டாயகுடி. அப்பகையோடு
கூடாதென்றும் உரைப்பாருமூளர்.

(தெ-ப-கா.)—செப்பின் - செப்பினது, புணர்ச்சி போல்-
(முடிகளின்) சேர்க்கைபோல, கூடினும் - (புறத்தே வேற்றுமை
தெரியாமற்) கூடினுராயினும், உட்பகை - உட்பகையானது,

41

உற்ற - உண்டாகிய, குடி - குடியிலுள்ளார், கூடாதே - (அகத் தே தம்முன்) கூடார்.

887. Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

அ. அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யற்ற குடி.

(பி-ஈ.ஏ.) எ-து,-முன் வளர்ந்து வந்த தாயினும் உட்பகையுண்டாயகுடி அரத்தாற் பொரப்பட்ட இரும்புபோல அதனுற்பொரப்பட்டு வளிதேயும், எ-று.

பொருதென்னுஞ் செய்ப்பாட்டுவினையெச்சம் தேயுமென்னும், வினைகொண்டது. அஃது, உரத்தின் ரூழிலாயினும் குடிமே லேற்றுதலின், வினைமுதல் வினையாயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருங்கி மெல்லமெல்லப் பிரி வித்தலான், வலி தேய்ந்துவிடு மென்பதாம். இவை யிரண்டுபாட்டானும் அவன் குடிக்கு வருங் திங்கு கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.ஏ.)—(முன்வளர்ந்து வந்ததாயினும்) உட்பகை உற்ற குடி - உட்பகையுள்ள குடியானது, அரம் பொருத-அரத் தினாலே தேய்க்கப்பட்ட, பொன் போல - இரும்புபோல, பொருது - (அதனாலே) தேய்க்கப்பட்டு, உரம் - வளிமை, தேயும்குறையும்.

888. A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

க. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாக் கேடு.

(ப-ா.) எ-து,—அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க என் விள்பினவை யொத்த சிறுமையுடைத்தே யாயினும் பெருமையெல்லாம் அழிய வருங்கேடு அதனக்த தாம், எ-று.

எத்துணையும் பெரிதாயகேடு தனக் கெல்லைவருங்துணையும் எத்துணையுஞ் சிறிதாய உட்பகையுள்ளே யடங்கியிருங்து வந்தால் வெளிப்பட்டுநிற்கு மென் பதாம். இதனால் அது சிறிதென்று இகழப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—உட்பகை - (அரசனது) உட்பகை, (அவ ஸ்பெருமையைநோக்க) என் பகவு அன்ன - என்விள்பினவை யொத்த, சிறுமைத் தே ஆயினும் - சிறுமையுடையதேயாயினும், கேடு - (அப்பெருமையெல்லாம் அழியவரும்) கேடு, உள்ளது ஆம் - (அதன்) அகத்ததாம்.

889. Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

க0. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டெனுறைந் தற்று.

4/2 சகங் கூ0 - ம். அ.கி.
பெரியாரைப்பிழையாமை.

(பரி-ா.) எ-து,—மனப்பொருத்த மில்லாதா ரோடுகூட ஒருவன் வா

மும் வாழ்க்கை ஒரு சூடிலுள்ளே பாம்போடுகூட உறைந்தாற் போலும், எ-று.

குடங்கமென்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச் சிறுமையானும் பயி

ற்சியானும் பாம்பாற் கோட்டப்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ

நுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலையென்பது பெற்றும்.

இதனாற் கண்ணோ

தவகாக் கடிகவென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—உடம்பாடு

இலாதவர் - மனப்பொருத்த

மில்லாதவரோடு, வாழ்க்கை - (ஒருவன்)
கூடிவாழும் வாழ்வு,

குடங்கருள் - ஒரு குடிசையினுள்ளே,
பாம்போடு-பாம்புடனே,

உடன் உறைந்தற்று - கூடிவாழ்ந்தாற்
போலும்.

890. Living with those who do not agree
(with one) is like dwell-

ing with a cobra (in the same) hut.

கூ-ம். அதி.

பெரியானாப்பிழையாமை.

அஃதா வது பெரியராயினா அவமதித்து ஒழுகாமை .
இரட்டுறமொழித் தென்பதனாற் பெரியாளௌன்பது ஆற்றலாற்
பெரியராய வேந்தர்மேலும் தவத் தாற் பெரியராய முனிவர்
மேலும் கின்றது. மேற்சொல்லாது எஞ்சிகின்ற தாகவின்,
இது வெகுளியான் வருவனவற்ற திறுதிக்கண்
வைக்கப்பட்டது.

க. ஆற்றுவா ராற்ற விகழாமை போற்றுவார்
போற்றலு ஜெல்லாங் தலை.

(பி-ஈ.) எ-து,—எடுத்துக்கொண்டன யாவும்
முடிக்க வல்லாருடைய ஆற்றல்களை அவமதியாமை, தங்கட்
ங்குவராமத் காப்பார் செய்யுங் காவல்க ஜெல்லாவற்றினும்
மிக்கது, எ-று.

ஆற்றலென்பது பெருமை, அறிவு, முயற்சியென்னும்
மூன்றன்மேலும் நிற்றலிற் சாதியொருமை. இகழுந்தவழிக்
களைய வல்லாரொன்பது தோன்ற ஆற்றுவாரொன்றும், அரண்,
படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரா
னழியுமாகவின் அவ்விகழாமையைத் தலையாய கா வலென்றுங்
கூறினார். பொதுவகையால் அவ் விருதிறத்தாகையும்
பிழையாமையது சிறப்பு இதனுற் கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—ஆற்றுவார் -

(எடுத்துக்கொள்ளப்பட்ட

வை யாவும் முடிக்க) வல்லாருடைய, ஆற்றல் -
வல்லமைகளை,

இகழாமை - அவமதியாமை, போற்றுவார் -
(தம்மிடத்துத் திங்

குவாராமல்) காப்பவருடைய, போற்றலுள்
எல்லாம் - காவல்க

ஞக்குஜெல்லாம், தலை - மிக்கது.

891. Not to disregard the power of those who can
carry out (their

wishes) is more important than all the watchfulness of

those who guard

(themselves against evil).

கூ. - ம். அதி.

பெரியாகாப்பிழையாமை. சங்க 4/3

உ. பெரியாகாப் பேண தொழுகிற
பெரியாராற்

பேரா விடும்பை தரும்.

(பி-ஈ.) எ - து, — ஆற்றல்களாற் பெரியராயினுளை
வேஞ்தா ஈன்று மதிய॥ து அவமதித்து ஒழுகுவாராயின்,
அவ்வொழுக்கம் அப்பெரியரால் அவர் க்கு எஞ்ஞான்றும்
நீங்காத துன்பங்களைக் கொடுக்கும், எ-று.

அத்துன்பங்களாவன இருமையினும் இடையருது
வரும் மூவகைத் துன் பங்களை மாம். அவை யெல்லாங் தாமே
செய்துகொள்கின்றன கொன்று தோன்ற, ஒழுக்கத்தை
வினைமுதலாக்கியும் பெரியானாக் கருவியாக்கியும் கூறினார்.
பொதுவகையால் அவராப் பிழைத்தற்குற்றம் இதனாற்
கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.

(தெ-ப-ா.)—(வேந்தர்) பெரியானா -
(வலிமைகளாலே) பெரியராயினா, பேணது -
நன்குமதியாமல் (அவமதித்து),
ஓழுகின் - நடப்பாராயின், (அங்நடக்கையானது),
பெரியாரால் அப்பெரியரால், பேரா இழும்பை -
(எங்நானும்) நீங்காத துன் பங்களை, தரும் -
(அவருக்கு) கொடுக்கும்.

892. To behave without respect for the great
(rulers) will make them do (us) irremediable evils.

ஏ. கெடல்வேண்டிற் கேளாது செய்க
வடல்வேண்டி.

ஞற்று பவர்க ணிமுக்கு.

(பரி - ஸா.) எ-து,—வேற்றுவேந்தாக்
கோறல்வேண்டியவழி அதனை அப்பொழுதே செய்யவல்ல
வேந்தர்மாட்டுப் பிழையினை, தான் கெடுதல்வே
ண்டினாலுமின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க, எ-து.

அப்பெரியானாக “காலனுங் காலம் பார்க்கும்
பாராது—வேலி னடிதானை விழுமியோர்
தொலைய—வேண்டிடத் தலேம் வெல்போர் வேந்தர்”
என்றுர் பிறரும். நீதிநூல் செயலாகாதென்று கூறவின்,
கேளாதென்றுர்.

(தெ-ப-ரா.)—அடல் வேண்டின் -
 (வேற்று வேந்தனா) கொல்லுதல்
 வேண்டியவிடத்து, ஆற்றுபவர்கள் - (அதனை அப்
 பொழுதே) செய்யவல்ல வேந்தரிடத்து,
 இமுக்கு - பிழையை, கெடல் வேண்டின் - (தான்)
 கெடுதல் வேண்டினாலேயின், கேளா து -
 (நீதிநுலிலே சொல்லப்பட்டதை) கேளாமல்,
 செய்க - (ஒருவன்) செய்யக்கடவன்.

893. If a person desires ruin, let him not listen
 to the righteous dictates of law, but commit crimes
 against those who are able to slay (other sovereigns).

ச. சூற்றத்தைக் கையால் விளித்தற்று
 வாற்றுவார்க்
 காற்றுதா ரின்னு செயல்.

ஆ/ஆ சுக்ஷ கூ0 - ம். அதி. பெரியாரப்பிழையாமை.

(பி - ரா.) எ-து, — ரூவகையாற்றலு முடையார்க்கு
 அவையில்லாதார் தாம் முற்பட்டு இன்னுதவற்றைச் செய்தல் தானேயும்
 வரற்பாலனுய சூற்று வளை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தா
 வொக்கும், எ-று.

கையால் விளித்தல் இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலிய
 கோடற்குரியான அதற்குமுன்னே விளாங்கு தம்மேல் வருவித்துக்கொள்வார்
 இறப்பன து உண்மையும் அண்மையுங் கூறியவாறு. இவை பிரண்டு பாட்டா

ஞம் வெந்தலைப் பிழைத்தவின் குற்றக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.) —ஆற்றுவார்க்கு -

(மூவகை)யாற்றலுமுடைய வர்க்கு, ஆற்றுதார் -
அவ்வாற்றவில்லாதவர், இன்னு - இன்னத வைகளை, செயல் -
(முற்பட்டு) செய்தல், கூற்றத்தை - (தா
னேயும் வருங் தன்மையஞ்சிய)
னே) கைகாட்டி, விளித்தற்று

யமனை, கையால் - (அதற்குமுன்
- அழைத்தாலோக்கும்.

894. The weak doing evil to the strong is like beckoning Yama
to come (and destroy them). _____

ந. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட்டவர்.

(பரி-ா.) எ-து,—பகவர்க்கு வெய்தாய வலியினையுடைய
வேந்தனுற் செறப்பட்ட அரசர் அவனைத் தப்பி எங்கேபோ யுளராவர்;
ஓரிடத்தும் உளராகார், எ-று.

இடைவந்த சொற்கள் அவாய்நிலையான் வக்தன. வெந்துப்பின்
வேந் தாகலால் தங்கிலம் விட்டுப்போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை,
உளராயின் இவர் இனி யாகாரோன்பது நோக்கி அவனேலுடி
நட்டுக்கோடந்பொருட்டும் தா மே வந்தெய்திய அவருடைமையை
வளவுதற்பொருட்டுங் கொல்வர், அன் தெனின் உடனேயழிவரோன்பன
நோக்கி, யாண்டுச்சென்றியாண்டு முளராகா ரான்றுர். இதனால்
அக்குற்றமுடையார் அருமையுடைய அரண் சேர்ந்தும் உய்யா ரான்பது
கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—வெம்

துப்பின் - வெவ்விதாகிய

வலிமையை யுடைய, வேந்து - வேந்தனால், செறப்பட்டவர் - கோபிக்கப்பட்ட அரசர், யாண்டுச் சென்று - (அவனைத்தப்பி) எங்கேபோய், (உளராவார்,) யாண்டும் - எவ்விடத்தும், உள்ள ஆகார் - பிழை த்திரார்.

895. Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

கு. எரியாற் சுடப்படினு முய்வண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

(ப சி-ா.) எ-து,—காட்டிடைச் சென்று நெருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானுமினும் ஒருவாற்றுன் உயிருய்தல் கூடும் ; தவத்தாற் பெரியா கொப்பிழைத்து ஒழுகுவார் எவ்வாற்றுனும் உயிருய்யார், எ-று.

கூ-ம். அதி. பெரியாகாப்பிழையாமை. சக்ஞு //

ஏ

தி முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறவின் இடையே உய்யவுக் கூடும், அருந்தவர்வெகுளி அன்னதன்றித் தானிற்பது கணமாய் அத ந்துள்ளே யாவர்க்குங் காத்த லரிதாகவின், அது கூடாதாகலான் அதற்கேது வாய் பிழை செய்யற்க வென்பதாம்.

(தெ-ப-ா.)—(காட்டிடைச் சென்று கூடும் ருவன்) எரியால்(அவ்விடத்து) தீயால், சுடப்படினும் - சுடப்பட்டாலும், உய் வு - (ஒருவழியால்) உயிர்விழைத்தல், உண்டாம் - கூடும்; பெரியார் - (தவத்தால்) பெரியார்க்கு, பிழைத்து ஒழுகுவார் - பிழை செய்து நடப்பவர், உய்யார் - (எவ்வழியாலும்) உயிர்விழையார்.

896. Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

எ. வகைமாண்ட வாழ்க்கையும் வா ஸ்பொருளு
மென்னுங்

தகைமாண்ட தக்கார் செறின்.

(பரி - ளா.) எ-து,-சாப வருள்கட் கேதுவாய பெருமை
மாட்சிமைப் பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின் உறுப்பழகுபெற்ற
அவனரசாட்சியும் ஈட்டிவைத்த பெரும்பொருளும் என்பட்டுவிடும், எ-து.

உறுப்பு அமைச்சு, ஈடு, அரண், படை யெனவிலை.
செறினென்பது அவர் செறுமை தோன்ற நின்றது. இவ்வெச்சத்தான் முன்
வருவனவற்றிற் கும் இஃதூக்கும். அரசர் தஞ்செல்வக்களிப்பான்
அருந்தவர்மாட்டுப் பிழை செய்வராயின், அச்செல்வம் அவர்
வெகுளித்தியான் ஒருகணத்துள்ளே வெங் தவிடுமென்பதாம்.

கிய)

(தெ - ப - ளா) — தகை - (சாபானுக்கிரகங்களுக்கு ஏதுவா
பெருமையால், மாண்ட - மாட்சிமைப்பட்ட, தக்கார்-அ
ருந்தவர், செறின் - (அரசனை) கோயிப்பாராயின், வகை -
அங்கங்களால், மாண்ட-அழகுபெற்ற, வாழ்க்கையும் - (அவன்)
அர சாட்சியும், வான் பொருளும் - (சம்பாதித்து வைத்த)
பெரும் பொருளும், என்னும் - எப்படியாய்விடும்.

897. If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its un-told wealth?

அ. குன்றன்னர் குன்ற மதிப்பிற் குழியொடு
நின்றன்னர் மாய்வர் நிலத்து.

(பரி-ளா.) எ-து,-குன்றத்தையொக்கும் அருந்தவர் கெட
நினைப்பாராயின், அப்பொழுதே இங்கிலத்து நிலைபெற்றூற்போலுஞ் செல்வர்
தங்குழியொடும் மாய்வர், எ-து.

. வெயில் மழை முதலிய பொறுத்தலுஞ் சலியாமையும் உள் விட்ட
குணங் களுடைமையின், குன்றன்ன கொன்றூர்: “மல்லன் யகியனைய

416 சகூ கூ - ம். அதி. பெரியாகைப்பிழையாமை.
ஞர் பிறரும். நிலைபெற்றுத் போறலாவது இறப்பப் பெரியராகவின்

இவர்க்கு

எஞ்சுங்கும் அழிவில்லையென்று கண்டாராற் கருதப்படுதல்.

(தெ - ப - ளா.)—குன்று அன்னர் -

மலையையொக்கும் அரு

ந்தவர், குன்ற - கெட, மதிப்பின் - நினைப்பாராயின்,

விலத்து -

இங்கிலத்து, நின்று அன்னர் - நிலைபெற்றுத் போலுள்ள

செல்வர்,

குடியோடு - (தங்) குடியோடு, மாய்வர் -

இவர்.

(அப்பொழுதே) கெ

898. If (the) hill-like (devotees) resolve on destruction,

those who

seemed to be everlasting will be destroyed root and branch
from the
earth.

க. ஏந்திய கொள்கையார் சிறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

(பரி - ளா.) எ-து,—காத்தற் கருமையான் உயர்ந்த
விரதங்களை உடை

யார் வெகுள்வராயின், அவராற்றலான் இந்திரனும் இடையே
தன்பதம் இழ
ந்து கெடும், எ-து.

“வேந்தன் மேய தீம்புன ஒலகமும்” என்றும் பிறரும்.
நகுடனென்பான்

இந்திரன் பதம்பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு

மிகுதியான்

அகத்தியன் வெகுள்வ தோர் பிழைசெய அதனும் சாபமெய்தி
அப்பதம் இடை

யே இழந்தா னன்பதனீ யுட்கொண்டு, இவ்வாறு கூறினார். இவை
நான்கு

பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—ஏங்கியகொள்கையார் -
(காத்தற்கருமை

(யால்) உயர்ந்த விரதக்களை யுடையார், சிறின் -
(அவர்வலிமை

(யால்) கோபித்தால், வேந்தனும் - இந்திரனும்,
இடைவேந்து

முரிந்து - ஈடுவே தன்பதம் இழந்து, கெடும் - கெடுவான்.

899. If those of exalted vows burst in a rage, even
(Indra) the

King will suffer a sudden loss and be entirely ruined.

க0. இறந்தமைந்த சார்புடையா ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

(பரி - கா.) எ-து,—கழியமிக்க தவத்தினையுடையார்
வெகுள்வராயின்,

அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரியசார்பு உடையராயினும்,
அதுபற்றி

உய்யமாட்டார், எ-து.

சார்பு - அரண், படை, பொருள், நட்பெணவிவை.
அவையெல்லாம் வெகு

ஞ்சவரத ஆற்றலை நிரிபுரம்போல அழிந்துவிழி மாகலின்,
உய்யாளன்றூர்.

சிருடையது சிளைப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார்
சார்புபற்றியும்

உய்யாளன்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கிறந்து அமைந்த - மிகவும் அதிகமான, சிரார் - தவத்தையுடையவர், செறின் - கோபிப்பாராயின், (அக்

கூக-ம். அதி. பெண்வழிச்சேறல்.

சகன 419 கோபிக்கப்பட்டவர்), இறந்து அமைந்த - மிகவும் பெரிய, சார்பு உடையாராயினும் - துணையாய அங்கங்களை யுடைவராயினும், உய்யார் - (அதுபற்றி) உய்யமாட்டார்.

900. Though in possession of numerous auxiliaries, they will perish who are exposed to the wrath of the noble whose penance is boundless.

கூக-ம். அதி. பெண்வழிச்சேறல்.

இனிக் காமத்தான் வருவன கோ பகையல்ல வாயினும் ஆக்கஞ்சிதைத் தல் அழிவு தலைத்தருத வென்னாங் தொழில்களாற் பகையோடொத்தலிற் பகைப் பாற் படுவனவாம்; ஆகலான் அவற்றைப் பகைப் பகுதிய திறுக்கிக்கட்ட கூறுவான் ரூடங்கி, முதற்கட்ட பெண்வழிச்சேறல் கூறுகின்றார். அஃதாவது தன்வழி யொழுகற் பாலளாய இல்லாள்வழியே தான் ஒழுகுதல்.

க. மனைவியழவார் மாண்பய ணெய்தார் வினைவியழவார் வேண்டாப் பொருளு மது.

(பரி-ளா.) எ-து,—இன்பங் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவடன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை யெய்தார்; இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற் கிடையிடென்று இகழும் பொருளும் அவ் விண்டம், எ-று.

மனையும் விழைதலும் பயனும் ஆகுபெயர். அவ்விண்டம் - அவடன்மைய ராதற்கு ஏதுவாய விண்டம். அஃது அவள ரற் பயனை வறத்தினும் அவ்வறத் திற்குங் தனக்கும் ஏதுவாய பொருளினாஞ்

செல்லவிடாமையின், விடற்பாற் தென்பதாம்.

(தெ-ப-ா.)—மனை விழைவார் - (இன்பங்காரணமாக) தம்மனையாளை விரும்பி (அவள்வழி) நடப்பவர், மாண் பயன்(தமக்கு) இனியதுணையாகிய (அறத்தை), எய்தார் - அடையார்; வினை விழைவார் - பொருள் சம்பாதித்தலிலே முயல்பவர், வே ண்டாப் பொருளும் - (அதற்கு விரோதமென்று)இகழும்பொரு ஞம், அது - அவ்வின்பம்.

901. Those who lust after their wives will not attain the excellence of virtue ; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

உ. பேணது பெண்விழைவா னுக்கம் பெரியதோர் நானுக நானுத் தரும்.

(பரி-ா.) எ-து,-தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்திசின்ற செல்வம் இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நானுண்டாகத் தனக்கும் நானுதலைக் கொடுக்கும், எ-று.

எய்திசின்றதாயிற்று,	படைக்கும்	ஆற்ற	விலங்கவிள்.
அச்செல்வத்தால் ஈதலுங்	துய்த்தலும்	முதலிய	பயன்கொள்வாள்
அவளாகவின், அவ்வாண்	418	சகா	கூக-ம். அதி.

ஞ

பெண்வழிச்சேறல்.

மைச்செய்தை அவள்கண்ண தாயிற்றென்று ஆண்பாலார் யாவரும் நான் அத

ஞம் றன் ஆண்மையின்மை அறிந்து பின் தானும் நானுமென்பது கோக்கிப்

பெரியதோ ரானுக நானுத்தரு மென்றூர். இவை மிரண்டுபாட்டானும் மனை விழைதற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—பேணது - (தன்னுண்மையை)

ஷருமபா

மஸ், பெண்விழைவான் - (மனையவளது) பெண்மையை
விரும்பு

வே॥ னது, ஆக்கம் - செல்வம், (இவ்வுலகத்து
ஆண்பாலார்க்

கெல்லாம்), பெரியது ஓர் நாண் - மிக்கதொரு
வெட்கம், ஆக -

உண்டாக, நானு - நானுதலீ, தரும் - (தனக்கும்)
கொடுக்கும்.

902. The wealth of him who, regardless (of his manliness), devotes

himself to his wife's feminine nature will cause a great shame (to all

men) and to himself.

ஈ.

இல்லாங்கட்

தாழ்ந்த

வியல்பின்மை

யெஞ்னான்று

நல்லாரு ணானுத் தரும்.

(பி-நா.) எ-து,-ஒருவன் இல்லாங்மாட்டுத் தாழ்தற்கு
ஏதுவாய அச்

சம் அஃதிலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நானுதலீ அவனுக்கு
எக்காலத்

துங் கொடுக்கும், எ-று.

அவடான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகவின், அவனை யஞ்சுதல்
இயல்பின்

மையாயிற்று. அங்கன மஞ்சி யொழுகுதவின், அவனை நியமிப்பா
ரில்லையாம்;

ஆகவே, எல்லாக்குறிறமும் விளையுமென்பது நோக்கி, எஞ்னான்றும்
நானுத்

தருமென்றார்.

(தெ - ப - நா.)—(ஒருவன்) இல்லாள் கண் -

இல்லாள்

தத்து, தாழ்ந்த இயல்பு இன்மை - தாழ்தற்கு
ஏதுவாகிய அச்

சம், நல்லாருள் - (அவ்வச்சமில்லாத) நல்லாரிடத்து,
(செல்லு
ங்கால்) நானு - நானுதலை, எஞ்ஞான்றும் - எங்ஞானும்,
தரும்-

(அவனுக்கு) கொடுக்கும்.

903. The frailty that stoops to a wife will always make
(her hus-
band) feel ashamed among the good.

ச. மனையாளை யஞ்சி மறுமையில் வாளன்
வினையாண்மை வீறைய்த விண்று.

(பா-ஷா.) எ-து,—தன் மனையாளை யஞ்சி ஒழுகுகின்ற
மறுமைப்படய வில்
லாதாதுக்கு வினையை ஆஞ்சதன்மை உண்டாயவழியும்
நல்லோராற் கொன்
டாடப்படாது, எ-று.

உண்டாயவழியுமென்பது அவாய்க்கிளியான் வந்தது. இல்லறஞ்செய்தற்

குரிய நன்மை யின்மையின் மறுமையிலோ ஓ ளென்றும், வினையை
யாஞ்சதன்மை

தன்றன்மை யில்லாத அவனுள் முடிவுபோகாமையின் வீறைய்த
வின்றென்றும்
கூறினும்.

(தெ-ப-ஷா.)—மனையாளை - (தன்) மனையாளை,
அஞ்சும்-

அஞ்சி நடக்கின்ற, - மறுமை இலாளன் - மறுமைப்படய
னில்லாத

கை-ம். அதி. பெண்வழிச் சேறல்.

சக்க

வனுக்கு, வினை ஆண்மை - தொழிலை யாருந்தன்மை,
(உண் டாகியவழியும்) வீது எய்தல் இன்று - (கல்லோராலே)
கொண்டாடப்படாது.

904. The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.

ஏ. இல்லாளை யஞ்சவா னஞ்சமற் தெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.

(பரி-ஈ.) எ-து,—தன் மனையாளை யஞ்சவான் தான் தேடிய
பொருளே யாயினும் அதனுல் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும்
அஞ்சாங்கிற கும், எ-று.

நல்லார் - தேவர், அருந்தவர், சான்றேர், இரு முதகுரவர்
முதலாயினு ரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல் - அவர்விரும்புவன்
கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினு மென்பார் எஞ்ஞான்று
மென்றார். “இல்லாளை யஞ்சி விருந்தின்முகக் கொன்ற நெஞ்சிந்,
புல்லாளனுக” என்றார் பிறரும்.

(தெ-ப-ஈ.)—இல்லாளை அஞ்சவான் - (தன்)
மனையாளை அஞ்சவோன், (தான் தேடியபொருளே யாயினும்),
நல்லார்க்குநல்லவர்க்கு, நல்ல செயல் - (அப்பொருளாலே)
நல்லவைகள் செய்தற்கு, எஞ்ஞான்றும்-எங்ஙானும்,
அஞ்சம்-அஞ்சாங்கிறபன்.

905. He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

ஏ. இமையாரின் வாழினும் பாடிலாலே யில்லா
எமையார்தோ எஞ்ச பவர்.

(பரி-ஈ.) எ-து,—தம் மில்லாஞ்சைய வேய்போலுங் தோளினை
அஞ்ச வார் வீரத்தாற் றறக்கமெய்திய அமரர்போல இவ்வுலகத்து
வாழ்ந்தாராயி னும், ஆண்மை யிலர், எ-று.
அமரர்போல வாழ்தலாவது பகைத்த வீரர் தோள்களையெல்லாம்

வேற வான் நன்குமதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின், வாழினு மென்றார். அமையார்தோ ளெனவே, அஞ்சதற் காரணத்து என்னம் கூறியவாறு. வீரர் தோள்களை வென்றுராயினும் இல்லாடோள்களை அஞ்சவார் ஆண்மையில் ரெண் பதாம். இவை சான்து பாட்டானும் அவனை யஞ்சதற் குற்றங் கூறப்பட்டது.

ஆர் (தெ-ப-ா-ர.)—இல்லாள் - (தம்) மில்லாஞ்சைய,
தோள் - வேய்போலுங் தோஞுக்கு, அஞ்சபவர் -

அமை நடப்பவர்,
அஞ்சி வர்போல,

இமையாரின் - (வீரத்தாலே சுவர்க்கமடைந்த) தே
வாழினும் - (இவ்வுலகத்து) வாழ்ந்தாராயினும், பாடு
இலர் - ஆண்மை யிலர்.

906. They that fear the bamboo-like shoulders of their wives
will be destitute of manliness though they may flourish like the gods.

420 ச20 கை-ம். அதி. பெண்வழிச்சேறல்.

எ. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி
னானுடைப்

பெண்ணே பெருமை யுடைத்து.

(பரி-ா.) எ-து,—நாணின்றித் தன் னில்லாளது ஏவற்றெழுமிலைச்
செய்து திரிகின்றவனது ஆண்டன்மையின் நாணினெயுடைய அவள்
பெண்டன் மையே மேம்பாடுடைத்து, எ-று.

நானுடைப் பெண்ணை வேண்டாது கூறியது அவளேவல்

செய்வா னது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத்தொழில் வருவிக்கப்பட் டது. ஏவல்—ஆகுபெயர், இறுதிக்கட் பெண்ணென்பதும் அது. ஏவல் செய்வித்துக் கோடற்சிறப்புத் தோன்றப் பெண்ணே யெனப் பிரித்தார்.

(தெ - ப - ளா.)—பெண் - இல்லாளது, ஏவல் - ஏவற்றே ழிலி, செய்து ஒழுகும் - (நாணமில்லாமல்) செய்து திரிகின்றவ னது, ஆண்மையின்-ஆண்டன்மையைக்காட்டிலும், நாண் உடை - நாணத்தையுடைய, பெண்ணே - (அவள்) பெண்தன்மையே, பெருமை - மேம்பாட்டை, உடைத்து - உடையது.

907. Even shame-faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.

அ. நட்டார் குறைமுடியார் நன்றாற்றர் நன்னுதலாட்
பெட்டாங் கொழுகு பவர்.

(பி-ளா.) எ-து,—தாம் வேண்டியவா றன்றித் தம்மனையாள் வேண்டி யவாறு ஒழுகுவார் தம்மொடு நட்புச்செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய் அறஞு செய்யவு மரட்டார், எ-து.

நன்னுதலா ஜென்பதலீன் “அமையார்தோள்” என்புழிப்போலக் கொள்க. அவடானே அறிந்து ஏவலும் பொருள் கொடுத்தலுங் கூடாமையின், இருமைக் கும் வேண்டுவன் செய்யமாட்டா பொன்பதாம்.

(தெ-ப-ளா.)—(தாம் வேண்டியபடியன்றி) நல் துதலாள் - (தம்) மனையாள், பெட்டு ஆங்கு - வேண்டியபடி, ஒழுகுபவர் - நடப்பவர், நட்டார் - (தம்மோடு) நட்புச்செய்தவரது, குறை - குறையை, முடியார் - முடிக்கமாட்டார்; (அதுவல்லாமலும்) நன்று - (மறுமைக்குத் துணையாகிய) அறத்தையும், ஆற்றர் - செய்யமாட்டார்.

908. Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

கூ. அறவினையும் மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்களில்.

(பரி-ஞா.) எ-து,—அறச் செயலும் அது முடித்தற்கு ஏதுவாய்
பொருட்

செயலும் அவ்விரண்டின் வேறை இன்பச் செயல்களும் தம்மைனையான்
ஏவல்

செய்வார் மாட்டு உளவாகா, எ-து.

கலை-ம். அதி. வகாவின்மகளிர்.

சுடக 42

புலன்களைத்தாகவின், பிறவினையெனப் பண்மை யாயிற்று. அவை
நோக்கி அறச்செயல் பொருட்செயல்கள் முன்னே யொழித்தார்க்குத்
தலைமை அவள் கண்ணதாகவின், பின் அவைதாமும் இல்லாயினவென்பது
தோன்ற, அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்று பாட்டானும்
அவளேவல் செய்தற்குற்றக் கூறப்பட்டது.

(தெ - ப - ஞா.)—அறவினையும் - அறச்செயலும்,
ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய
பொருட்செயலும், பிறவினையும் - அவ்விரண்டின் வேறைகிய
இன்பச் செயல்களும், பெண் ஏவல் - (தம்) மைனையாளேவலை,
செய்வார்கண் - செய்ப்பவரிடத்து, இல் - உண்டாகா.

909. From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth, nor (even) those of pleasure.

க0. என்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கெஞ்சுநா
ன்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

(பரி-ஞா.) எ-து,—கருமச் சூழ்சிக்கட் சென்ற நெஞ்சத்தினையும்
அதனினுய செல்வத்தினையும் உடையராய் வேந்தர்க்கு மைனையாளைச்
சேர்தலான் வினையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது, எ-து.

“இடனில் பருவத்தும்” எனவும் “இடனின்றி யிரக்தோர்க்கு”
எனவும் வந்தமையான், இடனென்பது அப் பொருட்டாத லறிக.

இனைமைக்காலத்து மென்பார், எஞ்ஞான்று மென்றூர். அப் பேதமையாவது மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்த லென்னும் மூன்றத்துக்குங் காரணமாயது. எதிர் மறை முகத்தான் அம் மூன்றும் இதனுற் கீருத்துக் கூறப்பட்டன.

(தெ - ப - ரா.)—எண்சேர்ந்த - (கரும)

ஆலோசனையிலே சென்ற, நெஞ்சத்து - மனத்தையும், இடன் - (அதனுலாகிய) செல்வத்தையும், உடையார்க்கு - உடையவர்களுக்கு, பெண் சேர்ந்து ஆம் - மனையாளைச் சேர்தலால் விளையும், பேதமை- அறிவின்மை, எஞ்ஞான்றும் - எக்காலத்தும், இல் - உண்டா காது.

910. The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.

கூட-ம். அதி. வராவின் மகளிர்.

அஃதாவது தங்கள் விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்ப தல்லது அதற்கு ஆவார் ஆகாதார் என்னும் வராவிலாத மகளிரது இயல்பு; ஆதலால் தமக்கு சூரிய மகளிரான் வருங் குற்றத்தின்பின் வைக்கப்பட்டது.

க. அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொழியாரின்சொலிமுக்குத் தரும்.

422. கூட கூட-ம். அதி. வராவின்மகளிர்.

(பரி-ரா.) எ-து,—ஒருயனின் அன்பு பற்றி விழையாது பொருள்பற்றி

விழையும் மகளிர் அது கையறுங் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னுமையைப் பயக்கும், எ-று.

பொரு ளென்புழி இன் விகா ரத்தாற் ரோக்கது. ஆய்ந்த தொழிலையுடை

யா ளென்றதனும், இனிய சொல் ளென்றத னாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று வின் வறுமை பயத்தின், அது கொள்ளாற்க வென்பதாம்.

(தெ-ப-ா.)—அன்பின்

விழுயார்-(ஒருவனை)

அன்புபற்றி

விரும்பாராகி, பொருள் விழையும் - பொ ருள்பற்றி
விரும்பும்,

ஆய் தொழியார் - ஆய்ந்தனிக்கு வளையையுடைய மகளிர், இன்
சொல் - (அது கைவருமளவும் அன்புபற்றி
விரும்பினராகச்
சொல்லும்) இனியசொல், இழுக்கு - இன்னுமையை, தரும்

(அவனுக்கு) கொடுக்கும்.

911. The sweet words of elegant braceleted (prostitutes) who
desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

உ. பயன்றாக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றாக்கி நள்ளா விடல்.

(பரி-ா.) எ-து,—ஒருவனுக்கு உள்ளபொருளை அளங்தறிந்து
அஃபெதய் துந்தனையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத
மகளிரது ஒழுக லாற்றினை ஆராய்ந்தறிந்து அவனைப் பொருந்தாது விடுக,
எ-று.

பண்டு சொல்லின்க ணல்லது தங்கட் கிடவாமை தோன்றப்
பண்பின் மகளிரொன்றும், அவர்க்கு அது சாதித்தருமாதல் நூலானே யன்றி
அவர் செய

வானு மறிக்கெத்தப்பார் நயன்றாக்கி யென்றும், அவ்வறிவு அவனை விடுதற்கு
உபாயமென்பது தோன்றப் பின் நள்ளாவிடலென்றுக் கூறினார்.

(தெ - ப-ா.)—பயன் தாக்கி - (ஒருவனுக்கு உள்ள)
பொ

ரூளை அளங்தறிந்து, பண்பு உரைக்கும் - (அது கிடைக்குமளவும்)
தமதுகுணமுடைமை சொல்லும், பண்பு இல் மகளிர் - குணமில்
லாத மகளிரது, நயன் தாக்கி - நடக்கைவழியை ஆராய்ந்தறிந்து,

நன்னா - (அவரை) பொருந்தாமல், விடல் - விடக்கடவர்.

912· One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

ஈ. பொருட்பெண்டிர் பொய்க்கை முயக்க மிருட்டறையிலேதில் பிணங்தழீஇ யற்று.

(பரி-ஈ.) எ-து,—கொடுப்பான விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொ யம்மையையுடைய முயக்கம் பிணமெடுப்பார் இருட் டறைக்கண்ணே முன் னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும், எ-று.

பொருட்கு முயங்கும் மகளிர் கருத்துஞ் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால் அவர் குறிப்புக் கூலிக்குப் பிண மெடுப்

கூட-ம். அதி. வராயின்மகளிர்.

சுடங்

423

பார் காணப்படாததோ ரிடத்தின்கண் இயை பிஸ்லாததோ ர் பிணத்தை எடுக் குங்கால் அவர் குறிப்போ டொக்கு மெனவே, அகத்தால் அருவாநின்றும் பொருளேங்கிப் புறத்தாற் றழுவுவர் அதனெயாழிக் கவன்பதாம். இவை முன் று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய்யென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பொருள் பெண்டிர் - (கொடுப்பானா விரும் பாது பொருளையே விரும்பும்) பொதுமகளிரது, பொய்ம்மை - பொய்ம்மையையுடைய, முயக்கம் - தழுவுதல், (பின்மெடுப்பவர்) இருட்டு அறையில் - இருள்வீட்டில், ஏதில் பினம் - முன் னறியாதபினத்தை, தழிலி அற்று - தழுவின்றபோலும்.

913. The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

ச. பொருட்பொருளார் புன்னலங் தோயா ராகுட்பொருளாயு மறிவி னவர்.

(பரி-ா.) எ-து,—இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினை யுடையா பின்டார், எ-று.

அறமுதலிய கான்கும் பொருளைப்படுத்தின், பொருட்பொருள் அருட்பொருளை விசேஷத்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அத்திற்கு அவர் மெய்ந்னல் மறுதலை யாகவின், தோயா கான்பதாம்.

(தெ-ப-ா.)—பொருள் பொருளார் - (இன்பமாகிய பொருளை இகழ்ந்து) பொருளாகிய பொருளையே விரும்புமகளிரது, புல் நலம் - புல்லிய நலத்தை, அருள் பொருள் - அருளோடுகூடி யபொருளை, ஆயும் - ஆராய்ந்து சம்பாதிக்கும், அறிவினவர் அறிவையுடையவர், தோயார் - தீண்டார்.

914. The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

கு. பொதுநலத்தார் புன்னலங் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர்.

(பரி-ஈ.) எ-து,—இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை யறிவினை யுடையார் பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார், எ-று.

மதிநன்மை — முற்பிறப்புகளிற் செய்த கல்வினைகளான் மனங்தெளிவு கைத்தாதல். அதனு என்றிக் கல்வி யறிவு மாட்சிமைப்படாமையின் ‘மதி நலத்தின் மாண்டவைறிவினை’ ரொன்றும், அவ்வறிவுடையார்க்கு அவ ராஜை யது பொய்ம்மையும் மெய்க்கலத்தது பொதுமையும் விளங்கித் தோன்றவின் தோயாளேன்றும் கூறினார்.

424 சுடுச

கூட-ம். அதி. வணாவின்மகளிர்.

(தெ-ப-ஈ.)—மதி நலத்தின் - (இயற்கையாகிய) மதிநன்மையால், மாண்ட - மாட்சிமைப்பட்ட, அறிவினவர் - (செயற்கை) யறிவையுடையவர், பொது நலத்தார் - (பொருள் கொடுப் பவர்க்கெல்லாம்) பொதுவாகிய ஆசையையுடைய மகளிரது, புல்நலம் - புல்லிய நலத்தை, தோயார் - தீண்டார்.

915. Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trifling delights of those whose favours are common (to all).

சு. தங்கலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் .
புன்னலம் பாரிப்பார் தேள்.

(பரி-ஈ.) எ-து,—ஆடல், பாடல், அழகென்பனவற்றூற் களித்துத் தம்

புல்லிய நலத்தை விலைகொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை அறி வொழுக்கங்களா னய தம்புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்க் கோர் தீண்டார், எ-று.

ஆடன்முதலாகிய மூன்று முடைமை அவர்க்கு மேம்பாடாகவின்

தகை யென்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியு மாகலின் அவற்றை
புகழ் பரப்புவா ர் தோயா ரொன்றுக் கூறினார். தங்கல மென்பழி நலம்
ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்க்கோ ர் தீண்டா
ரொன்பது கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—தகை - ஆடல்
பாடல் அழுகென்பவைகளா
லே, செருக்கி - களித்து, புல் நலம் - (தம்) புல்லிய
நலத்தை,
பாரிப்பார் - (விலை கொடுப்பவர்க்கெல்லாம்) பரப்பு
மகளிரது,
தோள் - தோனை, தம் நலம் -
(அறிவொழுக்கங்களாலாகிய) தமது புகழை, பாரிப்பார் -
(உலகத்தே பரப்புதற்குரிய) உயர்க்
தோர், தோயார் - தீண்டார்.

916. Those who would spread (the fame of) their own
goodness will not desire the shoulders of those who rejoice in their
accomplishments and bestow their despicable favours (on all who pay).

எ. நிறைநெஞ்சு மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

(பரி-ா.) எ-து,—நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவை
காரண மா கக் கொடுப்பாரோ மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை
நிறையாற் றிருங் திய நெஞ்சு மில்லாதார் தோய்வர், எ-று.

பொருளும் அதனாற் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு
அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்புமாத்திர மென்ப தறிந்து
அதுவழி ஒடாது நிற்கும் நெஞ்சினை யுடையார் தோயாமையின், அஃதிளர்
தோய்வ ரொன்றார்.

(தெ - ப - ா.) நெஞ்சின் - நெஞ்சினால், பிற -
வேறுபொ ருள்களை, பேணி - ஆசைப்பட்டு, (அவை
கொடுப்பவரா) புணர்பவர் - (அவைகாரணமாக மெய்யினுலே)
புணரு மகளிரது,

425

தோள் - தோள்களை, நிறை நெஞ்சம் இல்லவர் - நிற்கச்செய்தலி னலே (கிருங்கிய) நெஞ்சமில்லாதவர், தோய்வர் - தீண்டுவர்.

917. Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

அ. ஆயு மறிவின ரல்லார்க் கணக்கென்ப மாய மகளிர் முயக்கு.

(பரி-ஈ.) எ-து,—உருவ சொற் செயல்களான் வஞ்சித்தலே வல்ல மகளிரது முயக்கத்தை அவ் வஞ்சனை ஆராய்ந்தறிய மறிவுடைய ரல்லார்க்கு அனக்குதாக்கு என்று சொல்லுவர் நாலோர், எ-து.

அணங்கு - காமமெற்றியான் உயிர்கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ் வருவகத்தான் அம் முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றும். இது நாலோர் துணிவென்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப் பெயர் அவாய் நிலையான் வந்தது.

(தெ-ப-ஈ.)—மாய மகளிர்-(உருவ சொற் செயல்களால்) வஞ்சித்தல் வல்ல மகளிரது, முயக்கு - புணர்ச்சியை, ஆயும் - (அவ்வஞ்சனையை) ஆராய்ந்தறியும், அறிவினர் அல்லார்க்கு-அறி வுடையவ ரல்லாதவர்க்கு, அணங்கு - அணங்குதாக்கு, என்ப - என்று சொல்வர் (நாலோர்).

918. The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestial female.

க. வராவிலா மாணிமூயார் மென்றேள் புரையிலாப் பூரியர்களாழு மளறு.

(பரி-ஈ.) எ-து,—யங்கதோர் இழிந்தோ ரென்னாது விலை கொடுப்பார் யாவராயும் முயக்கும் மகளிரது மெல்லிய தோள்கள் அக் குந்றத்தை யறியும் அறிவில்லாத கீழ் மக்கள் புக்கழுந்து நிரயம், எ-து.

உயர்தற் கேதுவாகவின், புரை யெனப்பட்டது. சாதியா விழிந்தாரி ணீக்குத்தகுப் புரையிலாப் பூரியர்க் களன்றும், அவர் ஆழ்தற்கேது உருவமுத விய மூன்றுமென்பது தோன்ற மாணிக்கூயார் மென்றே களன்றும், அவர்க்கு அளற்றினை யிடையின்றிப் பயக்கு மென்பது தோன்ற உருவக மாக்கியுங் கூறினார்.

(தெ-ப-ரா.)—வரைவு இலா - உயர்க்கோர் இழிந்தோரென் குது விலைகொடுப்பவர் யாவரையும் கூடும், மாண் இழையார் - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை யுடையவரது, மெல்தோள் - மெல்லியதோள்கள், புரை இலா - (அக்குற்றத்தை அறியும்) அறி வில்லாத, பூரியர்கள் - கீழ்மக்கள், ஆழும் - (புகுந்து) அழுங்கும், அளறு - நரகமாம்.

குச 426 சுலக காந-ம். அதி. கள் ஞான்னுமை.

919. The delicate shoulders of prostitutes with excellent jewels
are

a hell into which are plunged the ignorant base.

க.0. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுங்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

(பரி-ரா.) எ-து,—கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும்
குது

மென இம்மூன்றும் திருமகளாற் றறக்கப்பட்டார்க்கு நட்பு, எ-று.

இருமனம்-ஒருவனேடு புண ர்தலும் புணராமையும் ஒருகாலத்தே
யுடைய

மனம். கவறு-ஆகுபெயர். ஒத்த குற்றத்த வாகவின், கள்ளும் குதும்
உடன்.

கூறப்பட்டன. வடநாலாரும் இக்கருத்தான் விதனமென உடன் கூறினார்.
வரு

கின்ற அதிகார முறைமையும் இதனு ஸரிக. திணைவிரா யென்னியவழிப்
பன்

மை பற்றி முடிபு கோடவின், ஈண்டு அஃறினையாற் கொ ஸ்டது. திரு
நீக்கப்

பட்டமை இக்குறிகளான் அறியப்படு மென்பதாம். இவை நான்கு
பாட்டானும்

சேர்வார் இழிச்தோ கொன்பது கூறப்பட்டது.

(தெ - ப-கை.)—இரு மனப் பெண்டிரும் -

கவர்மனத்தை

யுடைய மகளிரும், கள்ளும் - கள்ளுண்ணாலும், கவறும் -
சுதும்,

திரு - திருமகளால், நீக்கப்பட்டார் - விடப்பட்டவர்க்கு,
தொ

டர்பு - நட்புகளாம்.

920. Treacherous women, liquor, and gambling are the
associates

of such as have been forsaken by Fortune.

கூந-ம். அதி. கள்ளுண்ணமை.

இனி ஒழுக்கமும் உணர்வு மழித்தற்கண் அவ்வரைவின் மகளிரோ
டொப்

பதாய கள்ளினை யுண்ணுமையது சிறப்பு எதிர்மறைமுகத்தாற் கூறுகின்றார்.

க. உட்கப் படாஅ ரொளியிழப்ப ரொஞ்ஞான்றுக்
கட்காதல் கொண்டொழுகு வார்.

(பரி-ஈ-ா) எ-து,-கள்ளின்மேற் காதல்செய்தொழுகு மரசர்
எஞ்ஞான்

றும் பகைவரா னஞ்சப்படார்; அதுவேயன்றி முன்னெய்தி நின்ற
ஒளியிழையு

மிழப்பர், எ-று.

அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றை பெரியரா ய
காலத்தும்

பகைவர் அஞ்சார், தம்முன்னேரா னெய்திநின்ற ஒளியினையும்
இகழற்பாட்

டான் இழப்பொன்பதாம். இவை யிரண்டானும் அரசு இனிது
செல்லாதென்

பது தீதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—கள்

காதல்

கொண்டு-கள்ளின் மேல்

ஆசை

கொண்டு, ஒழுகுவார் - நடக்குமரசர், எஞ்ஞான்றும் -

எங்ஙா

ஞம், உட்கப்படார் - (பகவைராஸ்) அஞ்சப்படார்;

(அதுவே

யல்லாமல்) ஓளி - (முன்பெற்றுநின்ற) ஓளியையும்,
இழப்பர்—.

921. Those who always thirst after drink will neither inspire
fear
(in others) nor retain the light (of their fame).

காந்-ம். அதி. கள் ஞான்னுமை.

கால 427

2. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றேரா
நெண்ணப் படவேண்டா தார்.

(பரி-ா.) எ-து,—அறிவுடையராயினார் அஃதிலராதம் கு ஏதுவாய கள்
ளினை உண்ணுதொழிக ; அன்றியே உண்ணல் வேண்டுவார் உராயின், நல்லோ
ராஸ் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க, எ-று.

பெறுதற்கரிய அறிவைப் பெற்றுவைத்தும் கள்ளானழித்துக்
கொள்வானை இயல்பாகவே அஃதிஸ்லாத விலங்குகளுடனும்
எண்ணுராகவின், சான்றேரா. நெண்ணப்பட வேண்டாதா ருண்க வென்றுர்.

(தெ-ப-ரா.)—(அறிவுடையராயினேர்), கள்ளை -
(அவ் வறிவுகெடுத்தகு ஏதுவாகிய) கள்ளினை, உண்ணாற்க -
உண்ணுதி ருக்கக்கடவர்; உணில் - உண்ணவேண்டுவா
ருண்டாயின், சான் ரேரான் - நல்லோரால், எண்ணப்பட
வேண்டாதார் - என் ணப்படுதலை வேண்டாதவர், உங்க -
உண்ணக்கடவர்.

922. Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for the esteem of the great.

ஈ. ஈன்றுண் முகத்தேயு மின்னுதா லென்மற்றுச்
சான்ரேர் முகத்துக் களி.

(பரி-ரா.) எ-து,—யாது செய்யினும் உவக்குந்தாய் முன்பாயினும்
கள் ஞஞ்டு களித்தல் இன்னுதாம்; ஆனவின் குற்றம் யாதும் பொருத
சான்ரேர் முன்பு களித்தல் அவர்க்கியாதாம்? எ-று.

மனமொழிமெய்கள் தம்வயத்த வள்ளமையான் நாண்மியும்,
அழியவே, ஈன்றுட்கும் இன்னுதாயிற்று, ஆனவின், கள் இருமையுங்
கெடுத்தலறிந்து சேய் மைக்கண்ணே கடியுஞ்சான்ரேர்க்கு இன்னுதாதல்
சொல்லவேண்டுமோ வென் பதாம்.

(தெ-ப-ரா.)—ஈன்றுள் முகத்தேயும் - (எது
செய்தாலும் மகிழும்) தாய்முன்பாயினும், களி -
(கள்ளுண்டு) களித்தல், இன்னுது - துன்பஞ்செய்வதாம்;
(ஆதலால்), மற்றுச் சான் ரேர் முகத்து-(யின் குற்றம் யாதும்
பொருத) பெரியோர் முன்பு, (அக்களித்தல்), என் -
(அவர்க்கு) யாதாகும்.

923. Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise?

ஈ. நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணுப் பெருங்குற்றத் தார்க்கு.

(பரி-ரா.) எ-து,—கள்ளென்று சொல்லப்படுகின்ற யாவருமிகழும்

மிக்க குற்றத்தினை யுடையானா நானென்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் கோக்கு தற்கஞ்சி அவர்க்கெதிர்முக மாகாள், எ-று.

428 சுட-அ கூட-ம். அதி. கள் ஞான் ஞமை.

கானுதற்கு மஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகவிற் பேணுவென்றும், பின் ஒருவாற்றிலும் கழுவப்படாமையிற் பெருங்குற்றமென்றும், இழிந்தோர்பா வில்லாமையின் நல்லாளன்றும், கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி. இவை மூன்றுபாட்டானும் ஓளியிழத்தற்காரணங்கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—கள் என்னும் - கள்ளளன்றுசொல்லப்படுகிற, பெணை - (யாவரும்) இகழும், பெருங் குற்றத்தார்க்கு - மிகுந்த குற்றத்தை யுடையவர்க்கு, நாண் என்னும் நல்லாள் - நாணமாகிய நல்லவள், (அவரைப்பார்த்தற்கு அஞ்சி) கொடுக்கும் - எதிர் முகமாகாள்.

புறங்

924. The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

ஏ. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொள்ள.

(பரி - ளா.) எ-து, — ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளாற்றனக்கு மெய்ம்யறப்பினைக் கொள்ளுதல் அவன் பழவினைப்பயனுய செய்வதறியாமையைத் தனக்குக்காரணமாக விடுத்து, எ-று.

தன்னை யறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவு மறியாமை சொல்லவேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் “பழனுடைப் பெருமரம் வீழ்ச் செனக் கையற்று” என்பதுனு மறிக. அறிவார் விலைகொடுத்து ஒன்றினைக் கொள்ளுங்காற் றீயதுகொள்ளாமையின், மெய்யறியாமை கொள்ள முன்னை

யறியாமையான் வந்ததென்பதாம்.

(தெ-ப-ா.)—(ஒருவன்), பொருள் கொடுத்து - விலைப் பொருளைக் கொடுத்து, மெய் அறியாமை - (கள்ளாலே தனக்கு) மெய்ம் மறதியை, கொள்ள-கொள்ளுதல், கை அறியாமை - (அவன் பழவினைப்பயனுகிய) செய்வ தறியாமையை, உடைத்து - (தனக்குக் காரணமாக) உடைத்து.

925. To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

கூ. துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரொஞ்ஜான்று நஞ்சன்பார் கள்ளுண் பவர்.

(பரி-ா.) எ-து,—உறங்கினார் செத்தாரின் வேறுத வுடையளேனும், அக்காலத் தறிவின்மையான் வேறெனப்படார் ; அவ்வாறே கள்ளுண்பார், நஞ்சன்பாரின் வேறுத வுடையளேனும், எக்காலத்து மறிவின்மையான் வேறெனப் படார், அவர்தாமே யாவர், எ-து.

உறங்கினார்க்கும் கள்ளுண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறு தலும் வேறன்மையு முடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை சிரனிறை யாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சன்பாரு மொட்பர்,

கூட-ம். அதி. கள்ளுண் னுமை.

சுட்கா

429

கைவிடப்படுதலாற் செத்தாருங் கள்ளுண்பாரு மொட்பான் துரைப்பாரு மூளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க யாதுமியையில்லாத நஞ்சன் பார்க்கு உவமை புணர்த்து ஈணுக்கூறல் பயனின்றுகலானும், சொற்கிடக்கை சிரனிறைக்கேலாமையானும், அஃதுரையன்மை யறிக. இவையிரன்டுபோட்டா நும் அவர தறிவிழுத்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—துஞ்சினார் - உறங்கினவர், செத்தாரின்-இற ந்தாரினும், வேறு அல்லர் - (வேறுயினும் அக்காலத்தே அறி வில்லாமையால்) வேறெனப்படார் ;

(அப்படியே), கள்ளுண் பவர், எஞ்சூன்றும் -
எக்காலத்தும், நஞ்சுண்பார் - (அறி வில்லாமையால்),
நஞ்சுண்பவரோ யாவர்; [அவரின் வேறுயினும்
வேறெனப்படார்.]

926. They that sleep resemble the dead ; (likewise) they that drink are no other than poison-eaters.

எ. உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ கொஞ்சூன்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

(பரி-ஈ.) எ-து,-கள்ளை மறைந்துண்டு அக்களிப்பாற் றம்மறிலு
தளர் வார் உள்ளூர் வாழ்பவரான் உண்ணிகழுகின்ற துய்த்துணர்ந்து
எஞ்சூன்றும் நகுதல் செய்யப்படுவர், எ-று.

உள்ளூர்-ஆகுபெயர். உண்டென்பது அவாய் நிலையான் வந்தது.
உய்த் துணர்தல் தளர்ச்சியாற் களிப்பினை யுணர்ந்து அதனாற் கள்ளுண்டு
துணர்தல்.

(தெ - ப - ரா.)—கள் ஒற்றி-கள்ளை மறைந்து
(குடித்து), கண் சாய்பவர் - (அக்களிப்பால்) அறிவுசோர்பவர்,
உள் உளர் - உள்ளூர் வாழ்பவரால், உள் ஒற்றி - உள்ளே
நடக்கிற காரியத் (தை) ஆலோசித்தறிந்து,
எஞ்சூன்றும்-எங்களும், நகப்படுவர்சிரிக்கப்படுவார்.

927. Those who always intoxicate themselves by a private (indulgence in) drink, will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

ஏ. களித்தறியே னென்பது கைவிடுக கொஞ்சத்
தொளித்ததால் மாங்கே மிகும்.

(பரி - ரா.) எ-து,-மறைந்துண்டு வைத்து யான்
கள்ளுண்டறியே னென்று உண்ணாதபொழுது தம்மொழுக்கங் கூறுதலை
யொழிக் ; அவ்வண்ட பொழுதே பிறரறியின் இழுக்காமென்று முன்னொஞ்சத்
தொளித்த குற்றமும் முன்னை யளவின்மிக்கு வெளிப்படுதலான், எ-று.

களித்தறியே னெனக் காரியத்தாற் கூறினார். இவை

மிரண்டுபாட்டானும் அது மறைக்கப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—களித்து அறியேன் என்பது-(மறைந்துண்டு) கள் ஞான் டநியேன்று (உண்ணுதபொழுது சமது ஆசாரன்)

420 சங்க கூட-ம. அதி. கள் ஞான் ஞாமை.

சொல்லுதலை, கைவிடுக - விடக்கடவர்;
(அவ்வண்டபொழுதே)

நெஞ்சத்து ஒளித்ததூங்ம- (முன் பிறர் அறிந்தால் இழுக்காமெ

ன்று) மனத்தில் ஒளித்த குற்றமும், ஆங்கே மிகும்-
(முன்னைய எவின்) மிகுந்து வெளிப்படும் (ஆதலால்.)

928. Let (the drunkard) give up saying “I have never
drunk;”
(for) the moment (he drinks) he will simply betray his former
attempt

to conceal.

க. களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்தூரீஇ யற்று.

(பரி - ஸா.) எ-து,—கள் ஞான்டு
களித்தானைக்குவின் இஃதாகாதென்று
பிறநெருவன் காரணக்காட்டித் தெளிவித்தல் நீருண்மூழ்கிளு
நெருவனைப்

பிறநெருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும், எ-து.
களித்தானை யென்று மிரண்டாவது “அறிவுடை யாதனை
நைவளைக்காட்

பெண்ணான்” என்பழிப்போ ல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல

அவன் மனத்துக் காரணம் செல்லா தென்பதாம். இதனுண் அவனைத்தூதி தெளி

வித்தல் முடியாதென்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—களித்தானை - (கள்ளுண்டு) களித்த ஒரு

வனை, காரணம் காட்டுதல் - (இது ஆகாதென்று மற்றொருவன்)

காரணங்காட்டித் தெளிவித்தல், கீழ் நீர் குளித்தானை-நீருள்ளே

மூழ்கிய ஒருவனை, தி - விளக்கினால், தூரீஇயற்று - (மற்றொரு வன்) தேடுதலை யொக்கும்.

929. Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

க0. கள்ளுண்ணைப் போழ்திற் களித்தானைக் காணுங்கா

லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

(பரி-கா.) எ-து,—கள்ளுண்பானாருவன் தான் அஃதுண்ணுது தெளிச்

திருந்த பொழுதின்கள் உண்டு களித்த பிறகைக் காணுமன்றே, காணுங்கால்

தானுண்டபொழுதே உளதாஞ்சு சோர்வினை அவன் சோர்வால் அதுவு மிற்றெற

ன்று கருதான்போலும், எ-து.

சோர்வு - மனமொழிமெய்கள் தன்வயத்தவல்ல வாதல்.

கருதலளவை யான் அதனிடுக்கிளை யுய்த்துணரின் ஒழியுமென இதனால்
அஃதோழிதற் கார
ணங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(கள்ளுண்பவ மெருவன்), கள் உணுப்
போழ்தில் - கள்ளையுண்ணுமல் தெளிந்திருந்தபொழுதில், களித்
தானை - (கள்ளுண்டு) களித்த பிறனை, காணுங்கால்—,
உண்ட—

தன் சோர்வு-(தான்) உண்டபொழுது உண்டாங்
தன்சோர்வை,

கூச-ம. அதி. சுது. சங்க 11/31
உள்ளான் கொல் - (அவன் சோர்வால் அதுவும் இப்படிப்பட்ட
.தென்று) நினையான்போலும்.

930. When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

கூச-ம. அதி. சுது.

இனி அக்கள்ளுண்ட்போல அறம் பொருள் இன்பங்கட்டு இடை யீடா
பை சூதாடலும் பினியழத்தலுக் கூறுவான் ரூடங்கி, முதற்கட் சுதின
தியல்பு கூறுகின்றார்.

க. வேண்டற்க வென்றிடுனுஞ் சூதினை வென்றதுஉங்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

(பரி-ளா.) எ-து,—தான் வெல்லுமாற்றலுடைய ஞியினும்
சூதாடலை விரும்பாதோழிக; வென்று பொருளெப்புவார் உளராவெனின்
அவ்வென்ற பொருடானும் இயையான் மறைந்த தூண்டி விரும்பினை

இலாயெனக் கருதி மீன் விழுங்கினும் போலும், எ-து.

வேறல் ஒருதலை யண்மையின் வென்றிடனும் மென்றும், கருமங்கள் பலவுக் கெடுதலின் வேண்டற்க வென்றுங் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங் காலமைக்கு இட்டதோர் தனியென்பதாலும், அதனும் பின்றுயருஷ்தலும், உவ மையாற் பெற்றும்.

(தெ-ப-ா.)—வென்றிடனும் - (தான்)

வெல்லும்வலிமை யுடையனுயினும், சூதினை - சூதாடுதலை, வேண்டற்க - விரும்பா திருக்கக்கடவன்; (வென்றுபொருள் பெறுவார் உண்டென்றால்) வென்றதும் -
அவ்வென்றபொருளும், தூண்டிலிரும்பை, மீன் விழுங்கியற்று - மீன் விழுங்கியதுபோலும்.

931. Though able to win, let not one desire gambling ; (for) even what is won is like a fish swallowing the iron in a fish-hook.

உ. ஒன்றெய்தி நாறிழுக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொன்றெய்தி வாழ்வதோ ராறு.

(பரி-ா.)—எ-து, அத்துண்டிற் பொன்போன்ற ஒன்றை முன்பெற்று இன்னும் பெறுதுமென்னுங் கருத்தால் தூற்றினை யிழுங்கு வறியாஞ் சூதர்க்கும் பொருளால் அறநுமின்பழுமெய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ ஆகாது, எ-து.

அவ்வாற்றூற் பொருளிழுங்கே வருதலான், அதனுலைய்தும் பயனும் அவர்க்கு

கிள்லை யென்பதாம்.

(தெ-ப-ா.)—ஒன்று எய்தி - (அத்துண்டி விரும்புபோ

ன்ற) ஒன்றை முன்பெற்று, (இன்னும் பெறுவோ

மென்னுங் ■

கருத்தால்), நாறு இழக்கும் - நாற்றினை இழங்குவறியராகும்,
 சூதர்க்கும்-சூதாடுவோர்க்கும், நன்று எய்தி -
 (அப்பொருளால்)
 அறமுமின்பழும் பெற்று, வாழ்வது ஓர் ஆறு -
 வாழ்வதொரு
 வழி, உண்டாங்கொல் - உண்டாமோ.

932. Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred.

ஏ. உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
 போலூய்ப் புறமே படும்.

(பரி-ஞா.) எ-து,-உருளுங் கவற்றின்கட் பட்ட ஆயத்தை
 இடைவிடாது

கூறிச் சூதாடுமாயின், அரசனீட்டியபொருளும் அவன் பெ " ருள்
 வருவாயும்

அவனை விட்டுப்போய்ப் படகைவர்கண்ணே தங்கும், எ-து.

கவற்றினதுருட்சியை அதனினுய ஆயத்தின்மே லேந்தியும்,
 சூதாடலை

அது கூறலாகிய காரணத்தின்மே விட்டுக் கூறினார். பொருளாயமென்பது
 உம்

மைத்தொகை. ஆயம்—வடமொழித்திரிசொல். காத்தற்கன்னும்
 இயற்றற்கன்

ஆம் கருத்திலனுகவின், அவையிரண்டும் படகைவர்பாற் செல்லுமென்பதாம்.

(தெ-ப-ஞா.)—உருள் ஆயம் - (உருளுங் கவற்றில்
 அகப்ப
 ட்ட) ஆதாயத்தை,

ஓவாது-இடைவிடாமல்,
 கூறின்-சொல்லிச்

(குதா டி) மாயின், பொருள் - (அரசன் சம்பாதித்த)
பொருளும்,
ஆயம் - (அவன்) பொருள் வருவாயும், போய் -
(அவனைவிட்

டி) போய், புறமே படும் - பகைவரிடத்தே தங்கும்.

933. If the king is incessantly addicted to the rolling dice in
the

hope of gain, his wealth and the resources thereof will take their
departure and fall into other's hands.

ச. சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதோன் நில்.

(பரி - கா.) எ-து,-தன்னை விழுந்தார்க்கு முன்னில்லாத
துன்பங்கள்

பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையும் கெடுக்குஞ் சூதபோல்
நல்குரவினாக

கொடுக்கவல்லது பிறிதொன்றில்லை, எ-து.

அத்துன்பங்கள் முன்னர்க்கூறுப, நல்வினைகளையும் நல்லினத்தையும்
நீக்

கித் தீவினைகளையுங் தீயினத்தையுங் கூட்டுதலால், சீரழிக்கு மென்றார்.
வறுமை

க்கு எல்லையாவ ரென்பதாம்.

(தெ - ப - கா.)—சிறுமை பல - (முன்னில்லாத)
துன்பங்

க ள் பலவும்,
செய்து - (தன்னை விரும்பினவர்க்கு) செய்து, சீர் -

(உள்ள) புகழையும், அழிக்கும் - கெடுக்கும், சூதின் -
சூது

போல, வறுமை - வறுமையை, தருவது -
கொடுக்கவல்லது,

ஒன்று - வெளிருன்று, இல் - இல்லை.

934. There is nothing else that brings (us) poverty like
gambling
which causes many a misery and destroys (one's) reputation.

கூசு - ம். அதி. கு. ரு.

சங்க

433

ஞ. கவறும் கழகமும் கையுங் தருக்கி
யிவறியா ரில்லாகி யார்.

(பி-ரா.) எ-து, — முற்காலத்துத் தாழுளராகியே
இலராகியோமுகினார்

கவற்றினையும் அஃதாடுக் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டுக் கைத்தொ

மி

வினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர், எ-று.

கைத்தொழில்—வெல்லுமாயம்படப் பிடித்தெறிதல்.

அவ்விற்றுதலாற் பாண்டவர் தம்மரசவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு
மறைத்தொழுகினுளேன அனுபவங் காட்டியவாறு. இவை யெங்குபாட்டானும்
அதனாலும் வறுமை பயத்தற்கு குற்றங்கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—இல்லாகியார் - (முற்காலத்திலே
தாம் இருங்கும்) இல்லாதவரா யொழுகினவர், கவறும் -
குதினையும், கழகமும் - அதையாடு மிடத்தினையும், கையும் -
(அவ்வாடுதற்கு வேண்டும்) கைத்தொழிலினையும், தருக்கி
இவறியார் - மேற்கொண்டு கைவிடாத வேந்தர்.

935. Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and

the handling (of dice).

கூ. அகடாரா ரல்ல லுழப்பர்கு தென்னு
முகடியான் மூடப் பட்டார்.

(பரி-ஞா.) எ-து,—தன்பெயர்சொல்லல் மங்கலமன்றமையிற்
குதென்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார் இம்மைக்கண்
வயிருப்பெறூர், மறுமைக்கண் நிரயத்துன்ப மூழப்பர், எ-து.

செல்வங்கெடுத்து ஈல்குரவு கொடுத்தற்றெழுழில் வேறுபடாமையிற்
குதென்று முகடியென்றும், வெற்றி தோல்விக் ஞேக்கி ஒருபொழுதும்
விடாராக விள் ஈன்டு அகடாரா பொன்றும், பொய்யுங் களவும் முதலிய
பாவங்க வீட்டவின் ஆண்டு அல்லது மூழப்பென்றும் கூறினார். வயிருராமை
சொல்லவே, ஏனைப்புலன்க னுகரப்பெறூமை சொல்ல வேண்டா வாயிற்று.
உழப்பென்பது எதிர்காலவினை.

(தெ - ப - ஞா.)—சூது என்னும்-(தனது
பெயர்சொல்லல் மங்கல மல்லாமையால்) குதென்று
(வேறுபெயர்) சொல்லப்படு கிற, முகடியால் - மூதேவியால்,
மூடப்பட்டார் - விழுங்கப்பட்டவர், அகடு ஆரார் -
(இம்மையிலே) வயிறு நிறையப்பெறூர்; அல்லல் உழப்பர் -
(மறுமையிலே) நரகத்துன்ப மனுபவிப்பர்.

936. Those who are swallowed by the Goddess (மூதேவி)
called “ gambling” will never have their hunger satisfied, but suffer the
pangs of hell in the next world.

எ. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

குடு முடி சங்க

சங்க - ம. அதி. சு. து.

(பரி-ஞா.) எ-து,—அறம் பொருளின்பங்கட் கடைத்தகாலம்
அரசனுக்
குச் சூதாடு களத்தின்கட் கழியுமாயின், அக்கழிவு
தொன்றுதொட்டுவந்த

அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும், எ-ஆ.

பழகியவென்பது பண்புடனுமியையும். தான் செய்துகொள்ளும்

அறமு

தலியவேயன்றி முன்னோத்தொடங்கி வருகின்ற செல்வமும் மூன்செய்த

நல்விளையின் பயனும் பண்பும் இவ்வாமென்பதாம்.

(தெ - ப - ரா.)—காலை - (அறம் பொருளின்பங்களுக்கு

(எதித்த) காலம், கழகத்து - சூதாமிடத்து, புகின் - (அரசனு

(க்கு) கழியுமாயின், (அக்கழிவு), — பழகிய - நெடுநாளாய்வங்க,

செல்வமும் - (அவன்) செல்வத்தையும், பண்பும் - நற்குணங்க

னையும், கெடுக்கும் - போக்கும்.

937. To waste time at the place of gambling will destroy
inherited
wealth and goodness of character.

அ .
பொருள்கெடுத்துப்பொய்மேற்கொள்ளியருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது.

(பரி-ரா.) எ-து,—சூது தண்ணெப் பயின்றவன்பொருளைக்
கெடுத்துப் பொ

ய்ம்மையை மேற்கொ ளளப்பண்ணி, மனத்தெழும்
அருளைக்கெடுத்து இவ்வா

ற்றுன் அவனை இருமையினுங் துன்பமுறுவிக்கும், எ-ஆ.

இத்தொழில்கண் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும்,
தோல்வி, வெ

ற்றி, செற்றமென்பன முறையே கருவிகளாகவுங் கொள்க.
மூன்னதனுன் இம்

மையினும், ஏனையவற்றுன் மறுமையினுமாம்.
பொருள்கொடுத்தென்பது பாட
மா யின், அவ்வேச்சத்திற்கு முடிவு மேற்கொ ஸ்ரீமியென்பழி
மேற்கோடலாகிய வினைமுதல்விளை.

(தெ -ப-ரை .) — சுது—, பொருள்
கெடுத்து—(தன்னைப் பழகி
நவனது) பொருளைக்கெடுத்து, பொய் - பொய்யை,
மேற்கொ
ஸ்ரீ - மேற்கொள்ளப்பண்ணி, அருள்கெடுத்து -
(மனதில் எழு
கிற) அருளைக்கெடுத்து, (இவ்வழியால்), அல்லல்
உழப்பிக்கும் -
(அவனை இருமையிலும்) துன்பமுறைக்கும்.

938. Gambling destroys property, teaches false-hood, puts
an end
to benevolence, and brings in misery (here and hereafter).

கூ. உடைசெல்வ மூணைவி கல்வியென் றைங்து
மடையாவா மாயங் கொளின்.

(பரி-ரை.) எ-து,—அரசன் சூதினைத் தனக்கு விஶோதத்தோ
மிலாக விரு
ம்புமாயின் அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊனும்
உடையுமென் நிவ்
வைந்துஞ் சாராவாம், எ-து.
ஆயம்—ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுணேக்கிப்
பிறழுகின்றது.

செல்வம்—அறுவகை யுறப்புக்கள். ஊனுடை யென்பனவற்றுல்
துப்பரவுக
கூடு - ம். அதி. மருங்து. சந்து

வெள்ளாங் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறுமையின், இவையுள் வாகாவென்பதாம். இவை நான்குபாட்டானும் சிறுமைபலசெப்து அவற்று விருமையும் கெடுத்தல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(அரசன்) ஆயம் - சூதினை, கொளின் - (தனக்கு விளையாட்டுத்தொழிலாக) விரும்புவானுயின், ஒளி - ஒளியும், கல்வி - கல்வியும், செல்வம் - செல்வமும், ஊன் - ஊனும், உடை - உடையும், என்ற ஐந்தும் - என்றுசொல்லப் பட்ட விவ்வைங்தும், அடையாவாம் - (அவனை) சேராவாம்.

939. The habit of gambling prevents the attainment of these five :—clothing, wealth, food, fame and learning.

க. இழுத்தொறுஉங் காதவிக்குஞ் சூதேபோற் றுங்ப முழுத்தொறுஉங் காதற் றுயிர்.

(பி-ளா.) எ-து,—சூதாடலான் இருமைப்பயன்களைய மிழக்குங்தோறும் அதன்மேற் காதல்செய்யுஞ் சூதன்போல உடம்பான் மூவகைத் துன்பங்களை யும் அனுபவிக்குங்தோறும் அதன்மேற் காத ஸியடைத்து உயிர், எ-று.

சூத—ஆகுபெயர். உயிரினதறியாமை கூறுவார் போன்று சூதனதறியா மை கூறுதல் கருத்தாகவின், அதனை யாப்புறுத்தற்பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இத னெதிர்மறைமுகத்தாற் சூதினை வெறுத்தொழிலானை யொக் கும் உடம்பினை வெறுத்தொழியு முழிரொனவுக் கொள்க. இதனால் அஃதொ மிதற் கருமையும் ஒழிந்தாரது பெறுமையும் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—இழுத்தொறுஉம் - (சூதாடலால் இருமை ப்பயன்களையும்) இழுக்குங்தோறும், காதவிக்கும் - (அதன்மேல்) ஆசைசெய்யும், சூதேபோல் - சூதனேபோல, உயிர்—, துன்பம் உழுத்தொறுஉம் - (உடம்பால்) மூவகைத் துன்பங்களை யும், அனுபவிக்குங்தோறும், காதற்று - (அதன்மேல்) ஆசையையுடைத்து.

940. As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.

கூடு - ம். அதி. மருந்து.

பழவினையானும் காரணங்களானும் மக்கட்கு வாதமுதலிய பிணிகள் வரும் ; அவற்றுட் பழவினையான் வருவன அதன்கழிவின்கணால்லது தீராமையின் அவையொழித்து, ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின்றிறங் கூறுகின்றார். காரணங்களாவன - உணவு செயல்கள் தொவ் வாழ்மயாகவின், பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.

க. மிகனுங் குறையினு நோய்செய்யு நாலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று.

சுநீ சந்சா கூடு - ம். அதி. மருந்து.

(பரி-கா.) எ-து, — உணவுஞ் செயல்களும் ஒருவன் பகுதிக்கொத்த வள

விளவன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும் ஆயுள்வேத முடையா

ரால் வாதமுதலாக வெண்ணப்பட்ட மூன்றுநோயும் அவனுக்குத் துன்பஞ்செ

ய்யும், எ-று.

நாலோ ராண்ணியவனவே, அவர் அவற்றுன்வகுத்த வாதப்பகுதி பித்

தப்பகுதி ஐப்பகுதியென்னும் பகுதிப்பாடும் பெற்றும். அவற்றிற் குணவொத்

தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்களோ

த்தலாவது மனமொழி மெய்களாற்செய்யுங் தொழில்களை அவைவருந்துவத

ந்கு முன்னேயொழிதல். இவையிரண்டும் இங்களமன்றி மிகுதல்

குறைதல்

செய்யின், அவை தத்தங்கிலையினில்லாவாய் வருத்துமென்பதாம்.
காரண மிர

ண்டும் அவாய்சிலையான் வந்தன. முற்றும்மை விகாரத்தாற்
கீருக்கது. இது

ஞல், யாக்கைகட்ட சியல்பாகிய நோய் மூவகைத் தென்பதாலும்,
அவை துன்ப

ஞுசெய்தற் காரணம் இருவகைத் தென்பதாலும், கூறப்பட்டன.
இன்பஞ்செ

ய்தற்காரணம் முன்னர்க்க-றுப.

(தெ-ப-ா.)—(உணவும் செயல்களும் ஒருவன்
சரீர சுபா

வத்துக்கு ஒத்தவளவினவன்றி) மிகினும் -
(அதனின்) மிகு

மாயினும், குறையினும் - குறையுமாயினும், நாலோர் -
ஆயுள்

வேதமுடையோரால், வளி முதல் ஆ-வாதமுதலாக,
எண்ணிய-

எண்ணப்பட்ட, முன்று - மூன்றுநோயும், நோய் -
துன்பத்

தை, செய்யும் - (அவனுக்குச்) செய்யும்.

941. If (food and work are either) excessive or
deficient, the

three things enumerated by (medical) writers, flatulence,
biliousness

and phlegm, will cause (one) disease.

உ. மருங்தென வேண்டாவாம் யாக்கைக் கருங்கிய
தற்றது போற்றி யுணின்.

(பரி - ா.) எ-து,—ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக்

குறிகளாற்

தெளியவற்றின்து பின்னுங்னுமாயின் அவன்யாக்கைக்கு மருந்தென்று
வேறுவே

ஸ்டாவாம், எ-று.

குறிகளாவன யாக்கை நொய்ம்மை, நோக்கின்றூய்மை,
கரணங்கடோ

முற் குறியவாதல், பசிமிகுதலென விவை முதலாயின். பினிகள்
யாக்கையவாக

விள், யாக்கைக்கென்றூர். உணினென்பது அதனருமை தோன்ற
நின்றது.

(தெ - ப - ளா.)—(ஒருவன்) அருந்தியது - (முன்)
உண்ண

ப்பட்டது, அற்றது - சிரணித்தபடியை, போற்றி -
(குறிகளா

லே) தெளியவற்றின்து, உணின் - (பின்னே)
உண்பானுயின், யா

க்கைக்கு - (அவன்) உடம்புக்கு, மருந்து
என-மருந்தென்று,

வேண்டாஆம்-(வேறு) வேண்டுவதில்லை.

942. No medicine is necessary for him who eats after
assuring

(himself) that what he has (already) eaten has been digested.

காநு - ம். அதி. மருந்து.

சாடன 437

ந. அற்ற வளவறிங் துண்க வஃபுடம்பு
பெற்று ஸெடிதுய்க்கு மாறு.

(பரி - ளா.) எ-து,-முன்னுண்டது அற்றாற் பின்னுங்பதலை
அறுமள வறிங்து அவ்வளவிற்குக உண்க, இறப்பவும் பலவாய
பிறயாக்கைகளிற் பிழை த்துப் பெறற்கரிய இம்மானுடயாக்கையைப்

பெற்றுன் அதனை நெடுங்காலங் கொண்டு செலுத்துவேனி அதுவாகலான், எ-று.

இம்மைமறுமை வீடு பேறுக ளெய்தற்பாலது ஈதொன்றுமேயாகவின் உட ம்புபெற்றுவேனன்றும், அது நெடிதுநின்றுமில் அவை பெறுகச் செய்துகொள்ள லாமாகவின் நெடிதுய்க்குமாறென்றுங் கூறினார். பெற்றுவேன்று பாடமோது வாருமூளர்.

(தெ-ப-ார.)—அற்றுல் - (முன்னுண்ணப்பட்டது) சீரணி த்தால், (யின்னுண்ணப்படுவதனை), அளவு அறிந்து - (அறும்) அளவறிந்து, உண்க - (அவ்வளவினதாக) உண்ணக்கடவன் ; உடம்பு - (பெறுதற்கரிய விம்மனித) உடம்பை, பெற்றுன் - பெற்றவன், நெடிது - நெடுங்காலம், உய்க்கும் ஆறு - (அதனை) கொண்டு செலுத்தும்வழி, அஃது - அதுவாம், (ஆகலால்).

943. If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

ச. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

(பா-ார.) எ-து,-முன்னுண்டது அற்றபடியையறிந்து பின் மிகப்பசி த்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண் ன்க, எ-று.

அற்றதறிந்தென்னும் பெயர்த்துவா அதனை
யாப்புறுத்தப்பொருட்டு. உண்டது அற்றுலும் அதன் பயனுகிய இரத
மருதாகலான் அதுவு மறல்வே ஸ்டுமென்பார் மிகப்பசித்தென்றார்.
பசித்தல்வினை ஈண்டு உடையான்மேனி ன்றது. மாறுகொள்ளாமையாவது
உண்பான் பகுதியோ டு மாறுகொள்ளாமை யும், காலவியல்போடு
மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களாற் றம்முண் மாறு கொள்ளா
மையுமாம். அவையாவன முறையே வாத பித்த ஜகளானுய

பகுதிக்டாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுதே ஸ்ரூங் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற் காகாஸமயம், தே னுகெய்யுக் தம்முளொத்து நஞ்சாதல் போல்வனவுமாம். அவற்றைக் குறிக் கொள்ளாது மனம்பட்டவாற்றூற் றய்ப்பின் அதனுணே கோடும் மரணமும் வருதலின், கடைப்பிடித் தென்றூர்.

(தெ-ப-ா.)—அற்றது அறிந்து -

(முன்னுண்ணப்பட்டது) சீரணித்தபடியை அறிந்து, துவரப் பசித்து - (பின்னே) மிகப் பசித்து, (உண்ணும்போது), மாறு அல்ல - மாறுகொள்ளாத உணவுகளை, கடைப்பிடித்து - குறிக்கொண்டு, துய்க்க - உண்ணக்கடவன்.

ஸ்ரீ சாந்தி

கூடு - ம். அதி. மருந்து.

944. (First) assure yourself that your food has been digested, and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you.)

இ. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
ஊறுபா டில்லை யுயிர்க்கு.

(பி-ா.) எ-த,—அம்முவகை மாறுகோளுமில்லாத உணவைத் தன்னு ள்ளம் வேண்டிய வளவினுண்ணிப் பினிவாரா வளவினால் ஒருவனுண்ணுமா யின் அவனுயிர்க்குப் பினிகளாற் றுன்பம் விளைதலுண்டாகாது, எ-று.

உறுவதனை ஊறென்றூர் ; அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று, இல்லை யென்பது தொடர்பாகவின். துண்பமுறுவது உயிரோயாதலின், அதன்மேல் வைத்துக்கூறினார். மாறுபா டில்வழியுக் குறைதல் னன்றென்பதா ம். இவை நான்குபா ட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றதளவும், காலமும் பயனுண்கூறப்பட்டன.

(தெ - ப - கா.)—மாறுபாடு இல்லாத - அம்முவகை மாறு கோரும் இல்லாத, உண்டி - உண்வை, மறுத்து - (தன்னுள் எம் வேண்டியவள்வை) மறுத்து, (பணிவாராதவளவில்), உண் ஸின்-(ஒருவன்) உண்டால், உயிர்க்கு-(அவன்) உயிர்க்கு, ஊறு பாடு - (பணிகளாலே) துண்பம்விளைதல், இல்லை - உண்டாகாது.

945. There will be no disaster to one's life, if one eats with moderation, food that is not disagreeable.

சு. இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குக் கழிபே ரிளாயான்க ஞேய்.

(பநி-கா.) எ-து,—அக்குறைதலை நன்றென்றறிந்து அவ்வாறே யுன்ப வன்மாட்டு இன்பம் நீங்காது சிலைநிற்குமாறுபோல் மிகப் பெரியவிளாயை விழுங்குவான்மாட்டு கோய் நீங்காது நிலைநிற்கும், எ-று.

அவ்வா தேயுன்டல் உண்ணலாமளவிற் சிறிது குறையவுண்டல். இன்ப மாவது வாதமுதலிய மூன்றும் தத்தநிலையிற் றிரியாமையின் மனமொழிமே ய்கள் அவன் வயத்தவாததும் அதனுன் அறமுதலிய நான்குமெய்தலுமாம். இளாயை யளவின்றியெடுத்து அதனுன்வருந்தும் விலங்கோ டொத்தவின்,

இளாயானென்றார். விதி யெதிர்மறைகள் உவமரும் பொருளுமாக்கியது இரண்டாறும் பெறுதற்கு.

(தெ - ப - கா.)—இழிவு அறிந்து - அக்குறைதலை (நல்ல

தென்று) அறிந்து, உண்பான்கண் - (அவ்வாறே) உண்பவனிடத்து, இன்பம்போல்-இன்பம் (நீங்காது நிலைநிற்குமாறு) போல, கழிபேர் இளாயானாகண் - மிகப்பெரிய இளாயை விழுங்குவோ விடத்து, கோய்—, நிற்கும் - நீங்காதிருக்கும்.

கூடு - ம. அதி. மருந்து.

சநக்க

439

946. As pleasure dwells with him who eats moderately, so disease

எ. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
ஞோள வின்றிப் படும்.

(பரி - கா.) எ-து,—தன்பகுதியும் அதற்கேற்றவணவும் காலமுமாரா யாது வேண்டியதோருணவை வேண்டியதோர்காலத்து வயிற்றுத் தீயள வன்றி ஒருவன் மிகவுண்ணுமாயின் அவன்மாட்டு நோய்கள் எல்லையறவளரும், எ-று.

தெரியாமைவினாக்குச் செயப்படுபொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய்—சாதியொருமை. இவை யிரண்டுபாட்டானும் அவ்வகையுண்ணவழிப் படி மிகுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—தெரியான் - (தன்சீரீசுபாவழும் அதற்கேற்ற வணவும் காலமும்) ஆராயானுகி, (வேண்டிய உள்ளை வேண்டியகாலத்து), தீயளவு அன்றி-(வயிற்று) தீயளவல்லாமல், பெரிது உண்ணின் - (ஒருவன்) மிகவுண்ணுமாயின், நோய்அளவு இன்றி - எஅளவில்லாமல், படும் - (அவனிடத்தே) வளரும்.

947. He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health.)

அ. நோய்நாடி நோய்முத ஞடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

(பரி-கா.) எ-து,—மருத்துவனுயினுள் ஆதுரண்மாட்டு நிகழ்கின்ற சோயை அதன்குறிகளான் இன்னதென்று துணிக்கு, பின் அதுவருதற் காரணத் தை ஆராய்ந்து தெளிக்கு, பின் அது தீர்க்கு முபாயத்தினையறிக்கு, அதைச் செய்யும் வழிப் பிழையாமற் செய்க, எ-று.

காரணம்—உணவு செயலென முற்கூறிய விரண்டும். அவற்றை ஆயுள் வேதமுடையார் நிதானமென்ப. அவை நாடுதற் பயன் நோயினையும் வாயினையும் ஜையமறத் துணிதல். மருந்துசெய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதன்முத லிய செயல்களைல்லாம் அடங்குதற்கு, அது தணிக்கும் வாயென்றார். “கழு வாய்முளை” என்றார் பிறரும். பிழையாமை—பழையமருத்துவர் செய்துவருகின்ற முறைமையிற் தப்பாமை.

(தெ - ப - ளா.)—(மருத்துவன்) நோய் - (நோயாளியிடத்து நிகழ்கின்ற) நோயை, நாடி - (அதன் குறிகளால் இன்ன தென்று) துணிந்து, நோய் முதல் - (பின்பு) அங்நோய்வருதற் காரணத்தை, நாடி - ஆராய்ந்து, அது தணிக்கும் வாய் - (பின்) அது தீர்க்கும் உபாயத்தினை, நாடி - அறிந்து, வரய்ப்ப செயல் - (அதனைப்) பிழைப்பாமற் செய்யக்கடவன்.

948. Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

440 சசா

கஞி - ம். அதி. மருந்து.

க. உற்று னளவும் பினியளவும் காலமுங் கற்றுன் கருதிச் செயல்.

(பி-ளா.) எ-து,—ஆயுள்வேதத்தினைக் கற்றமருத்துவன், அவ்வுபாயத்தி ணைச் செய்யுங்கால் ஆதுரனளவினையும் அவன்க ணிகழ்கின்ற நோயி னளவினை யும் தன்செயற்கேற்ற காலத்தினையும், அந்தானைறியால் கோக்கி அவற்றோடு பொருந்தச்செய்க, எ-று.

ஆதுரனளவு—பகுதி பருவம் யேதனை வலிகளி னளவு. பினியளவு—சாத்தி யம், அசாத்தியம், யாப்பியமென்னாஞ் சாதி வேறுபாடும், தொடக்க நடு லீறென்னும் அதன் பருவவேறுபாடும், வன்மை மென்மைகளு முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம்மூன்றும் பிழையாமல் நூனைறியானும் உணர்வு மிகுதியானும் ஆராய்ந்து செய்க வென்பார், கற்றுன் கருதிச் செயலென்றார். இவை பிரஸ்டோட்டானும்

அவ்விழுக்குப்பட்டுமிமருத்துவன் நீர்க்குமாறு கூற ப்பட்டது.

(தெ-ப-ா.)—கற்றுன் - (ஆயுள்வேதத்தை) கற்றமருத்து வன், (அவ்வுபாயத்தைச் செய்யுங்கால்), உற்றுன் அளவும் - நோயாளி யளவையும், பின்னி அளவும் - (அவனிடத்து நிகழ்கின்ற)

நோயினளவையும், காலமும் - (தன்செயற்கேற்ற) காலத்தினை யும், கருதி - (அந்நால்வழியால்) நோக்கி, செயல் - (அவைக் கோடு பொருங்த) செய்யக்கடவன்.

949. The learned (physician) should ascertain the condition of his patient, the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

க0. உற்றவன் நீர்ப்பான் மருந்துமைச் செல்வாணன் ரப்பானுற் கூற்றே மருந்து.

(பரி - ளா.) எ-து,—பிணிக்கு மருந்தாவது அதனையுற்றவன் அதனைத் தீர்க்கு மருத்துவன் அவனுக்குக் கருவியா கிய மருந்து அதனைப் பிழையாமல் இயற்றுவானென்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது, எ-று.

நான்கென்னு மென் வருகின்றமையின், அதுநோக்கி அப்பாலென்றெழுதி ந்தார். நாற்கூற்றதென்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன்வகை நான் காவன—பொருஞ்சுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை யுனிர்த்தல் வன்மை, மருத்துத்துண்பும் பொறுத்தலென விவை. தீர்ப்பான்வகை நான்கா வன—பலபிணிகோய் காஸ்டற்கங்குசாமை, ஆசிரியனை வழிபட்டோதிய கல் வியு நுண்ணிறிவுமுடைமை, பலகாலுங் தீர்த்துவருதல், மனமொழிமெய்க யே வாதலென விவை. மருந்தின்வகை நான்காவன—பலபிணிகட்குமேற்றல், சுவை வீரியம் வினாவாற்றல்களான் மேம்படுதல், எளிதினெய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதலென விவை. இயற்றுவான்வகை நான்காவன — ஆதுரன்மாட் டன்படைமை, மனமொழிமெய்க யேவாதல், சொல்லியன அவ்வாறேசெய்தல் வன்மை, அறிவுடைமை யென விவை, இவையெல்லாங் கூடியவழியல்லது பினி கூகு - ம். அதி. குடிமை. சாக 1641

தீராமையின், இத்தொகுதியையும் மருங்தென்றார். ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்குமென்பதுபற்றிப் பாதமென்றும், இவை மாறுபட்ட வழிச் சாத்தியமு முறிர்ஸ்து அசாத்தியமா மென்றுக் கூறினார். இதனால் அதனைத் தீர்த்தற்கு வேண்டுவனவெல்லாங் தொகுத்துக் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—மருங்து - (பிணிக்கு) மருங்தாவது,
உற்ற
வன் - (அதனை) யடைந்தவன், தீர்ப்பான் - (அதனைத்) தீர்க்கு
மருத்துவன், மருங்து - (அவனுக்குச் சாதனமாகிய) மருங்து,
உழைச்செல்வான் - (அதனைத்தப்பாமல்) செய்பவன், என்ற -
என்றுசொல்லப்பட்ட, அப்பால் - அங்கான்கு
நாற்கூற்று - நான்குதிறத்தது.
பகுதியையுடைய,

950. Medical science consists of four parts,
physician, medicine and compounder; and each of these
contains four subdivisions.

viz. patient,
(again) cou-

ஒ மிடி யல்.

இனி அவ்வரசியலினும் அங்கவியலினும் அடங்கா தொழிள்தவற்றை
தியல்பு பதின்மூன்றத்திகாரத்தாற் கூறுவான்மூரூடங்கு, முதற்கட் குழமை
கூறுகின்றார்.

கூகூ - ம். அதி. குடிமை.

அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை. உயர்ந்த குடிப் பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகவின், அச்சிறப்புப் பற்றி இது முன்வைக்கப்பட்டது.

க. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நானு மொருங்கு.

(பரி-ஞா.) எ - து, — செம்மையும் நானும் சேரக் குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட் டியற்கையாக உளவாகா, எ-று.

இல்லுக்குடி யென்பன ஈண் உயர்ந்தவற்றின் மேல். செம்மை—கருத்துஞ் சொல்லுஞ் செயலுங் தம்முண்மாறுகாமை. நான்—பழி பாவங்களின் மடங்கு தல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்கவேண்டாமற் றுமேயுள வாம், பிறர்க்காயிற் கற்பித்தவழியும் நெடிது நில்லா வென்பதாம்.

(தெ-ப-ஞா.)— செப்பமும் - செம்மையும், நானும்-வெட்க மும், ஒருங்கு-ஒருசேர, இல் பிறந்தார்கண் அல்லது - உயர்ந்த குடியிலே பிறந்தவரிடத்தல்லர்மஸ் (பிறரிடத்தே), இயல்பு ஆகசபாவமாக, இல்லை - உண்டாகா.

951. Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high born.

நூல்

442 சுசு

சுசு - ம். அதி. குடிமை.

2. ஒழுக்கமும் வாய்மையு நானுமிம் மூன்று மிழுக்கார் குடிப்பிறந்தார்.

(பரி-ஞா.) எ-து, — உயர்ந்த குடியின்கட் பிறந்தார் தமக்குரிய ஒழுக்கம்

மெய்ம்மை நா னெனப்பட்ட இம் மூன்றன்கண்ணும் அல்லியானன்றித் தாமா

கவே வழுவார், எ-று.

ஒழுக்க முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகவின், அம்முறைய

வாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், இழுக்காவென்றார்.

(தெ - ப - கா.) - குடிப்பிறங்தார்-உயர்ந்த
குடியிற்பிறங்த
வர், (சமக்குரிய), ஒழுக்கமும்-நன்னடைக்கையும்,
வாய்மையும்-

மெய்மையும், நானும் - வெட்கமும் ஆகிய,
இம்முன்றும்-இம்
மூன்றிடத்தும், இ முக்கார் - (நாலறிவா லல்லாமல்
தாமாகவே)
வழுவார்.

952. The high born will never deviate from these three :
good
manners, truthfulness and modesty.

ந. நகையிகை யின்சொ விகழாமை நான்கும்
வகை யென்ப வாய்மைக் குடிக்கு.

(ப-கா.) எ - து,—எக்காலத்துங் திரிபில்லாத குடியின்கட்ட பிறங்தா
ர்க்கு

வறியார் சென்ற வழி முகமலர்க்கியும், உள்ளன கெ ருத்தலும்,
இன்சொற்
சொல்லுதலும், இகழாமையுமாகிய இந்நான்கும் உரிய கூறென்று
சொல்லு
வர் நாலோர், எ-று.

பொய்மை திரிபுடைமையிற் திரிபின்மையை வாய்மையென்றும்,
இல்

லாரா யெல்லாரு மெள்ளுவராகலின் இகழாமையை அவர் கூறுக்கியும்
கூறி

அரூர் குடி—ஆகுபெயர். நான்கின்வகையென்பது பாடமாயின், வாய்மைக்
குடி

ப்பிறங்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கானுளதாமென் ருாக்க.
இவை

முன்றுபாட்டானுக் குடிப்பிறந்தார தியல்பு கூறப்பட்டது.
(தெ-ப-ா.) —வாய்மை - (எக்காலத்தும்)

வேறுபடாத,

கு டிக்கு - கு டியிற் பிறந்தவர்க்கு, (வறியவர்
சென்றவிடத்து),

நகை - முகமலர்ச்சியும், நகை - (உள்ளவை)
கொடுத்தலும்,

இன் சொல் - இனியசொற் (சொல்லுதலும்), இகழாமை -
இக

ழாமையும், நான்கும் - (ஆகிய) நான்கும், வகை - (உரிய)
வகை

யாகும், என்ப - என்று சொல்லுவர் (நூலோர்).

953. A cheerful countenance, liberality, pleasant words, and
an

unreviling disposition, these four are said to be the proper qualities
of
the truly high born.

ச. அடுக்கிய கோடி பெறினுக் குடிப்பிறந்தா
குன்றுவ செய்த லிலர்.

சுகா - ம். அதி. குடிமை.

சுசாங்

ஷஷ

(பா-ா.) எ-து,—பலவாக வடுக்கிய கோடி யளவிற்றுய
பொருளைப் பெற்றுராயினும், உயர்ந்த குடியின்கட் பிறந்தார் தம்
மொழுக்கங் குன்றுங் தொழில்களைச் செய்யார், எ-று.
அடுக்கிய கோடி யென்பது ஈண் டெண்ணப்படும் பொருள்மே

வீண்றது. குன்றுங் தொழில்கள் - குன்றுதற் கேதுவாய தொழில்கள்.

(தெ - ப - ளா.)—அடுக்கிய - (பலவாக) அடுக்கிய,

கோடி - கோடியளவினதாகிய பொருளை,

பெறினும்-பெற்றாலும், குடிப் பிறந்தார் - உயர்ந்தகு டியிலே
பிறந்தவர், குன்றுவ - (தம்மொழு க்கங்) குன்றுங் தொழில்களை,
செய்தவிலர் - செய்யமாட்டார்கள்.

954. Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

ஞ. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணுங் பழங்குடி
பண்பிற் ரலைப்பிரித வின்று.

(பரி - ளா.) எ-து,—தொன்று தொட்டு வருகின்ற சூடியின்கட
பிறந்தார் தாங்கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கிய விடத்தும் தம்பண்
புடைமையின் நீங்கார், எ-று.

தொன்றுதொட்டு வருதல் - சேர சோழ பாண்டிய மௌரியர்போலப்
ப டைப்புக்காலங் தொடக்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது
வழங்கு வ்து உள் வீழ்வதாகவின், அதனையே கூறினார்.

(தெ - ப - ளா.)—பழம் குடி - பழமைதொட்டுவருகிற
குடி யிலே பிறந்தவர், வழங்குவது - (தாம்) கொடுக்கும்பொருள்,
உள் வீழ்ந்த கண்ணும் - முன்னையளவிலே சுருங்கியவிடத்தும்,
பண் பின் - (தமது) குணமுடைமையில், தலைப்பிரிதல் இன்று
- நிங்கார்.

955. Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

கூ. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.

(பரி - ளா.) எ-து,—வசையற்று வருகின்ற கங் சூடுமரபினே டொத்து
வாழக்கடவேமென்று கருதி அவ்வாறு வாழ்வார், வறுமையற்ற வழியும்,
வஞ்ச னையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார், எ-று.

அமைவின்மை—அம்ரபிற்கேளாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்றவழியும் அவ்வியல்பின் வேறுபடா என்பது கூறப்பட்டது.
(தெ - ப - ளா.)—மா சு அற்ற - வசையற்று வருகின்ற, குலம் பற்றி - (நமது) குடிமரபினேடொத்து, வாழ்தும் என்பார் - வா முக்கடவோமென்று நினைத்து அப்படியே வாழ்வோர் (வறுமை ஸஸி சசச கூகு - ம. அ.கி. குடிமை.

யுற்றவிடத்தும்), சலம் பற்றி-வஞ்சனையைப் பொருங்கி, சால்பு

இல - அமைவில்லாத தொழில்களை,
செய்யார்-செய்யமாட்டார்.

956. Those who seek to preserve the irreproachable honour of

their families will not viciously do what is detrimental thereto.

எ. குடிப்பிறங்கார் கண்விளங்குங் குற்றம் விசம்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.

(பி-ளா.) எ-து,-உயர்ந்த குடியின்கட் பிறங்கார்மாட் இளதாங் குற்

றம், தான் சிறிதேயாவினும் விசம்பின்கண் மதியிடத்து மறுப்போல ஒங்கித்

தோன்றும், எ-று.

உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசம்பு முதலிய உவமை

வகை யொத்துப் பாள்மாறுபட்டது. குடிய துயர்ச்சியானும், மதிபோன்ற

அவர் நற்குணங்களோடு மாறுதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படி

மென்பதாம்.

(தெ - ப - ளா.)—குடி பிறங்கார்கண் - உயர்ந்த

குடியிர

பிறந்தவரிடத்தே (உண்டாகிற), குற்றம் - குற்றமானது,
(தான்)

சிறியதேயாயினும்), விசும்பிள் - ஆகாசத்தின்கண்,
மதிக்கண் -

சங்கிரணிடத்து, மறு போல் - களங்கம்போல,
உயர்ந்து-ஒங்கி,

விளங்கும் - தோன்றும்.

957. The defects of the noble will be observed as clearly
as the

dark spots in the moon.

அ. நலத்தின்க ணுரின்மை தோன்றி எவனைக்
குலத்தின்க ணையப் படும்.

(பரி - கா.) எ-து, —குல கல முடையனும்
வருகின்றவன்கள்கே ஈர

மின்மை யுளதாமாயின், அவனை அக் குலப் பிறப்பின்கள்கே
ஜையப்படும்

உலகம், எ-று.

கலமும் குலமும் ஆகுபெயர். நாரின்மையாற்
கொடாமையுங் கடுஞ்

சொல்லு முதலிய கூறப்பட்டன. தோன்றினென்பது தோன்றுமை
விளக்கி

நின்றது. நலனுடையனும் வருதவினிடையே இவை தோன்றவின்,
உள்ளது

ஐயமாயிற்று. உலகமென்பது அவாய் சிலையான் வந்தது.
ஜையப்படவென்பது

பாடமாயின், ஜையப்படுகவென விதியாக்கி யுரைக்க. இவை யிரண்டு
பாட்டா

ஞம் வேறுபட்டவழிப்படு மிழுக்குக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—நலத்தின்கண் - (குல)

நலமுடையது

வருகின்றவனிடத்தே, நார் இன்மை - அன்பில்லாமை,
தோன்

றின் - உண்டாமாயின், அவனை - , குலத்தின்கண் -
அக்குலப்

பிறப்பிடத்தே, ஜயப்படும் - சந்தேகப்படும் (உலகம்.)

958. If one of a good family betrays want of affection, his
descent

from it will be called in question.

கள் - ம். அதி. மானம்.

சசநு ८८

ஏ

கூ. நிலத்திற் கிடங்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

(பி-ஞ.) எ-து,—நிலத்தி னியல்பை அதன்கண் முனைத்த முனை காட்டும்; அதுபோலக் குலத்தினியல்பை அதன்கட்ட பிறந்தார்வாயிற்சொற் காட்டும், எ-று.

கிடங்தமை - உள்ளபடி. முனைத்தமாத்திரத்தானே நன்மையுந் திமையுந் தெரிதலின், இலைமுதலிய கூரூராயினார் ; ஆகவே, பொருளினாஞ் செயன் முத வியன வேண்டாவாயின. குலத்தியல் பறிதற் கருவி கூறுவார்போன்று, இன் சொல் வேண்டுமென்றாலு ருயிற்று.

(தெ-ப-ஞ.)—நிலத்தில் கிடங்தமை -
நிலத்தினியல்பை, கால் - (அதனிடத்தேமுனைத்த) முனையானது, காட்டும் - காட்டிவிடும்; (அதுபோல), குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - நல்ல குலத்தில் பிறந்தவர்களின் வாயிலுண்டாகுஞ் சொற்கள், காட்டும் - (அக்குலத்தினியல்பை) சாட்டும்.

959 As the sprout indicates the nature of the soil, (so) the speech
of the noble indicates (that of one's birth.)

க.நலம் வேண்டி குலம் வேண்டி நனுட்டமை வேண்டிங்

வேண்டுக யார்க்கும் பணிவு.

[ஷ]

(பரி-ஈ.) எ-து, ஒருவன் தனக்கு நலமுடைமையை வேண்டுவதேயின், தா நனுட்டயஞுதலை வேண்டுக ; குலமுடைமையை வேண்டுவதேயின், பணி யப்படுவார் யாவர்மாட்டும் பணிதலை வேண்டுக, எ-து.

நலம்—புகழ், புண்ணியங்கள். வேண்டு மென்பது விதிப்பொருட்டாய் நின் ரது, “வினைப்படு தொகுதியி ஒம்மை வேண்டும்” என்பழிப்போல். அந்தனர் சான்றேர் அருங்தவத்தோர் தம்முன்னேர் தங்தை தா யென் நிவால்லாரு படங்க, யார்க்குமென்றார். பணிவு—இருக்கை யெழும் எதிர்செலவும் முத வாயினா. இவை யிரண்டு பாட்டானும் சூடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.

(தெ - ப - ஈ.)—(ஒருவன்) நலம் வேண்டின் - (தனக்கு) நலமுடைமை வேண்டுவானுகில், நான் உடைமை-நானை முடை யவஞுதலை, வேண்டும் - வேண்டக்கடவன்; குலம் வேண்டின் - குலமுடைமையை வேண்டுவானுயின், யார்க்கும் - (வணங்கத் தக்க) யாவரிடத்தும், பணிவு - வணங்குதலை, வேண்டுக - வேண்டக்கடவன்.

960. He who desires a good name must desire modesty ; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

கௌ-ம். அதி. மானம்.

இனிக் குடிப்பிறந்தார்க்கு உரியவாய் குண ச்கள் கூறுவான் ரூடங்கி, முதற்கண் மானங் கூறுகின்றார். அஃதாவது எஞ்சுான்றும் தங்கிலையிற் ரூமா ८४६ சசகு கௌ - ம். அதி. மானம்.

மையும், தெய்வத்தாற் ருஷ்வங்குதழி உயிர்வாழாமையு மாம். இஃது,

அக்குடிப்

பிறப்பினை நிறுத்துதலுடைமையின், அச்சிறப்புப்பற்றி முன்வைக்கப்பட்டது.

க. இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.

(பரி-ஞா.) எ-து,—செய்யாதவழித் தாம் அமையாத சிறப்பினை
யுடைய

வேயெனினும், தங்குடிப்பிறப்புத் தாழுவருஞ் செயல்களை யொழிக, எ-று.

அமையாமை—இறத்தல். குடிப்பிறப் பெண்பது அதிகார முறைமையான் வச்தது. இறப்பவருவழி இளிவந்தன செய்தா யினும் உய்கவென்னும் வட

நூன்முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது

நிலையுடைமையையுங் தாக்கி அவை செய்யற்க வென்பதாம்.

(தெ - ப - ஞா.)—இன்றி அமையா -
செய்யாதவிடத்தே தாம் அமையாத, சிறப்பின ஆயினும் -
சிறப்புடையவை யானு லும், குன்ற - (தங்குடிப்பிறப்பானது)
தாழு, வருப - வருஞ்செ
யல்களை, விடல் - விடக்கடவன்.

961. Actions that would degrade (one's) family should not be done, though they may be so important that not doing them would end in death.

2. சீரினுஞ் சீரல்ல செய்யாரோ சீரோடு
பேராண்மை வேண்டு பவர்.

(பரி - ஞா.) எ-து,—புகழ் செய்யுமிடத்துங் தங்குடிமைக் கொவ்வாத இளிவரவுகளைச் செய்யார், புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார், எ-று.

எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உ எதாதல்பற்றிப் பேராண் மை யெனப்பட்டது. நிலையுடைய புகழின்பொருட்டாகவானு செய்யாரென் பதாம்.

. (தெ - ப - ஞா.)—சீரோடு - புகழுடனே, பேர்

ஆணமை—
மானத்தை நிறுத்துதலே, வேண்டுபவர் -
விரும்புகின்றவர்கள்,
சிரினும் - புகழ் சம்பாதிக்குமிடத்தும், சீர் அல்ல -
(தங்குடிக்கு) ஒவ்வாத (இழிதொழில்களை), செய்யார் -
செய்யமாட்டார்கள்.

962. Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

ஈ. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.

(பி-ஈ.) எ-து,—குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வமுளதாய் வழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; குறைந்த நல்குரவுளதாய் வழிப் பணியாமை வேண்டும், எ-று.

பணியாமை—தாழ்வுவாராமற் பழையவயர்ச்சிக்கண்ணே சிற்றல். செல் வக்காலை அஃதுயர்ச்சி செய்யத் தாங் தாழ்தலும், அல்லற்காலை அது தாழவு

கால - ம். அதி. மானம்.

ச'கால ८८८

செய்யத் தாழுயர்தலும், வேண்டுமென்பதாம். இவை மூன்று பாட்டானும் தாங்தாழ்தல்கேதுவாயின செய்யாமைக் கிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - கா.) — (குடிப்பிறந்தவர்க்கு), பெருக்கத்து - நிறைந்தசெல்வம் உண்டானவிடத்து, பணிதல் வேண்டும்-(யாவ ரிடத்தும்) பணிவு வேண்டும் ; சிறிய - குறைந்த, சுருக்கத்துவறுமை யுண்டானவிடத்து, உயர்வு வேண்டும் - பணியாமை வேண்டும்.

963. In great prosperity humility is becoming; dignity, in great adversity.

ச. தலையி னிழிஸ்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிஸ்தக் கடை.

(பரி-ஈ.) எ-து,-குடிப்பிறந்த மாந்தர், தம்முயர்ந்த நிலையை விட்டு அதனினின்றுங் தாழ்ந்தவழி தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை யொப்பர், எ-து.

அந்திலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும், உவமையாற் பெற்றும்.

(தெ - ப - ஈ.)—மாந்தர் - (குடிப்பிறந்த) மனிதர், நிலையின் - (தம்முயர்ந்த) நிலையிலிருந்து, இழிந்தக்கடை - தாழ்ந்த விடத்து, தலையின் இழிந்த - தலையிலிருந்து வீழ்ந்த, மயிர் அனையர் - மயிர்போல்வர்.

964. They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

ஞ. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.

(பரி-ஈ.) குடிப்பிறப்பான் மலைபோல வயர்ந்தோரும் தாழ்தற் கேது வாசிய செயல்களை ஒரு குன்றி யளவாயினுஞ் செய்வராயிற் ரூப்பவர், எ-து.

குன்றி யனையவமென்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் ரூக்கது. தாழ்தற்கேதுவாய செயல்களாவன இளிவந்தன. சொற்பின்வருகிலை.

(தெ-ப-ஈ.)—குன்றின் அனையாரும் -
(குடிப்பிறப்பால்) மலைபோலுயர்ந்தவரும், குன்றுவ -
தாழ்தற்கு ஏதுவாசிய செயல்களை, குன்றி அனைய -
ஒருகுன்றிமணி யளவாயினும், செயின்- செய்தால், குன்றுவர் -
தாழ்வார்.

965. Even those who (are exalted) like a hill will be thought low, if they commit deeds that are debasing.

ஞ. புகழின்றாற் புத்தேணுட் யெயாதா லென்மற்
நிகழ்வார்பின் சென்று நிலை.

(பி-ா.) எ-து,—மானத்தை விட்டுத் தன்னை யவமதிப்பார்

பின்னே

ஒருவன் சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகத்துப் புகழ்பயவாது ;
ஏனைப்புத்தே

ஞூலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வதியாது? எ-று.

புகழ் பயப்பதனைப் புகழென்றார். பயனுய இவ்விரண்டு மின்றிக் கொ

ன்னே மான கூடுக்கின்றது என்னை யென்பதா ம். இவை மூன்று பாட்டா

ஒம் அவை செய்தற் குற்றங் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—இகழ்வார் பின் - (தம்மை) அவமதிப்ப
வர்பின்னே, சென்று நிலை - (ஒருவன் மானம் விட்டு)

சென்று

நிற்கின்றநிலை, புகழ் இன்று - (இவ்வுலகத்து)

புகழுண்டாக்

காது ; புத்தேன் நாட்டு - (மற்றை) தெய்வேளோகத்திலே,
உய்

யாது - செலுத்தாது ; மற்று - இனி, என் - (அவனுக்குச்
செய்

வது) யாது?

966. Of what good is it (for the high-born) to go and stand
in

vain before those who revile him. It only brings him loss of
honour

and exclusion from heaven.

எ. ஓட்டார்பின் சென்றெருவன் வாழ்தலி னங்னிலையே
கெட்டா னெனப்படுத னன்று.

(பரி-ஈ.) எ-து,-தன்னை யிகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று

அதனுலோருவன் உயிர்வாழ்தலின், அது செய்யாது இறந்தானென்று சொல்ல

லப்படுதல் அவனுக்கு நன்று, எ-று.

ஒட்டுதல்-பொருங்குதல். அங்கிலீயே யென்றது செல்லாத முன்னை நிலைக்

கண்ணே நின்றென்றவாறு ; அப்பொழுதே யென்றுமாம். புச்சும் புத்தே

ஞாழிம் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வா மென்பானா நோக்கிக்

கூறியது.

(தெ - ப - ஈ.)—ஒட்டார் பின் - (தன்னை) இகழ்வார்பின்

னே, சென்று - போய், (பொருள்பெற்று), ஒருவன் வாழ்தலின்-

(அதனால்) ஒருவன் உயிர்வாழ்தலைக்காட்டிலும், அங்கிலீயே

- முன்னை நிலையிலேநின்று, கெட்டான் என்பபடுதல் - இறந்தா

னென்று சொல்லப்படுதல், நன்று - (அவனுக்கு) நன்று.

967. It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

அ. மருங் தோமற் றாஞேம்பும் வாழ்க்கை

பெருந்தகைமை பிடியிய வந்த விடத்து.

(பரி-ஈ) எ-து,-யர் குடிபிறப்புத் தன்வலியாகிய மானம்

அழிய
வங்கும், இறத்த லொழிந்து பயனில்லாத வடம்பினைக் காக்கும்
வாழ்க்கை

பின்னுமிறவாமைக்கு மருங்தாமோ? எ-து. .

கள-ம். அதி. மாணம்.

சுலக 1449

மற்றென்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி கிட்டது.

நஞ்சுணக்கட் கெல்லாம் இடஞ்சுதற் சிறப்புப்பற்றிப் பெருங் தகைமை
யென்றும், அவையெல்

லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றிப் பீடென்றும்,
அஃத்திரிக் தால் கிண்றவெற்றுடம்பு இழிக்கப்படுதலின் அதனை ஊனைன்றும்,
பின்னுமிறத் தல் ஒருதல்லெயன்பார் மருங்தோ வென்றுங் கூறினார்.
மானத்தின் ரெழுமில் அதற்கிடஞ்சிய குடிப்பிறப்பின் மேனின்றது.

(தெ-ப-ா.) — பெருங் தகைமை - உயர்குடிப்
பிறப்பானது, பிடி-(தன்) வலியாகிய மாணம், அழிய
வங்கவிடத்து-அழியும்படி நேரிட்டபோது, ஊன் ஒம்பும் -
(இறங்குபோகாமல் பயனில்லாத) உடம்பைக் காப்பாற்றும்,
வாழ்க்கை - வாழ்வானது, மற்று மருங்தோ -
(பின்னுமிறவாமைக்கு) மருங்தாமோ.

968. For the high born to keep their body in life when their
honor is gone will certainly not prove a remedy against death.

க. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னு
ருயிர்நீப்பர் மாணம் வரின்.

(பரி-ா.) எ-து,—தன் மயிர்த்திரவின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்
வாழாத கவரிமாவை யொப்பார், உயிர் நீக்கத்தான் மானமெய்து
மெல்லைவரின், அதனைத் தாங்கா திறப்பர், எ-து.

இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் ரெட்க்கது. உயிரும் மானமும்
உடனில்லாமைக்கண், பின்னும் போவதாய உயிரொநீத்து எஞ்சூன்றும்
நிற்பதாய மானத்தை யெய்துவலொன்பதாம். உவமை அவர்க்கு

அஃதியல்பென்பது விளக்கி ஸின்றது.

(தெ-ப-ா.)—மயிர் நீப்பிள் - (தன் மயிர்த்திரளில்) ஒரு மயிர் நீங்கினும், வாழா - உயிர்வாழாத, கவரிமா அன்னூர் - கவரிமாவை யொப்பவர், மானம் வரின் - (உயிர்நீக்குதற்கான) மானம் பெறுமளவுவரின், உயிர் - அவ்வுடியோ, நீப்பர்-விடுவர்.

969. Those who give up (their) life when (their) honor is at stake are like the yac which kills itself at the loss of (even one of) its hairs.

க.0. இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து மூலகு.

(பரி - ரா.) எ-து,—தமக்கோ ரிழிவு வந்தவழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வடிவினை எஞ்சூன்றுங் தொழுது துதியா சிற்பர் உலகத்தார், எ-து.

“புலவர் பாமே புகழுடையோர் விசம்பின்—வலவ னேவா வான ஓர்தி யெய்துவ” ராகவின், துறக்கச்செலவு சொல்லவேண்டா வாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப்பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—இளி வரின் - (தமக்கு) ஓரவமானம் வந்த விடத்து, வாழாத - (பொருமல்) உயிர்விட்ட, மானம் உடை

ஞ

குறி. சடு0 கூறு-ம். அதி. பெருமை.

யார் - மானமுடையவரது, ஒளி - புகழ்வடிவை, உலகு - உலகத் தார், தொழுது ஏத்தும் - (எங்காஞ்சு) தொழுது துதியாசிற்பர்.

970. The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

கூறு-ம். அதி. பெருமை.

அஃதாவது செயற்கரியசெய்தல், தருக்கின்மை, பிறர் குற்றங்களுமை யென்றிலை முதலிய நற்குணங்களாற் பெரியாரது தன்மை நிலையினு மேன் மேலுபர்த்ததற் பயத்தவாய விலை உளவாவது நிலையற் றமாமையுள்ளுயிரியாக விள்ள, இது மானத்தின்பின் வைக்கப்பட்டது.

க. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யினியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல்.

(பரி-ஞா.) எ-து,—ஒருவனுக் கொளியாவது பிறராற் செயற்கரிய செய் வேமென்று கருதும் ஊக்கமிகுதி ; ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர்வாழுக்கடவே மென்று கருததல், எ-து.

ஒளி தானுள்ளுயகாலத்து மிக்குத்தோன்றுத ஹடைமை. “ஒளிகிறு னே க்குபுகழ் செய்யான்” என்றார் பிறரும். மேலும் செயற்கரிய செய்வார் பெரிய கொன்றுராயினும், ஈஸ்டி அவை அளவிறந்த வொப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினாலேய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு உள்ள வெறுக்கை யென்று, அது தன்னையே அதன் காரியமாகிய ஒளியாக்கியுங் கூறினார். இவ் வாறு இதனைதிர்மறைக் கண்ணுமொக்கும். இதனும் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஞா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, ஒளி-ஒளியாவது, உள்ள வெறுக்கை - (பிறராலே செய்தற் கரியவைகளைச் செய் வோமென்று நினைக்கிற) மனவெழுச்சியின் மிகுதி; ஒருவற்கு- ஒருவனுக்கு, இளி - மாசாவது, அஃது இறந்து - அச்செயலை யொழிந்து, வாழ்தும் எனல் - உயிர்வாழுக் கடவோமென்று நினை த்தல்.

971. One's light is the abundance of one's courage; one's dark-ness is the desire to live destitute of such (a state of mind.)

உ. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

(பரி-ஞா.) எ-து,—எல்லா மக்களுமிருக்கும் பொதுவா கிய பிறப்பியல்பு ஒக்குமேயினினும், பெருமை சிறுமை யெனப்பட்ட சிறப்பியல்புகளொவ்வா, அவைசெய்யுங் தொழில்களது வெறுபாட்டான்,

எ-று.

வேறுபாடு—நல்லனவும்,
இரண்டுமீல்ல

தியனவும்,

இரண்டுமாயினவும்,

வாயினவுமாய் அளவிறந்த பாகுபாடுகள். விளைவத்தாற் பஞ்சஷூ
பரிஞ்சை

கூறு-ம. அதி. பெருமை.

சாநிக

405

மாகிய யாக்கையைப் பொருங்தி நின்று அதன்பய னனுபவித்தல் எல்லாவருண ததார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டினோக்கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணங்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலிற் சிறப்பொவ்வா வென்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—எல்லா உயிர்க்கும் - எல்லா மக்களுயிர்க் கும், பிறப்பு - (பொதுவாகிய) பிறப்பியல்பு, ஒக்கும் - ஒத்திருக் கும், (ஆயினும்), சிறப்பு - (பெருமை சிறுமையெனப்பட்ட) சிறப்பியல்புகள், செய் தொழில்-செய்யுங் தொழில்களது, வேற் ருமையான் - வேறுபாட்டால், ஒவ்வா - ஒத்திடாவாம்.

972. All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

ஏ. மேவிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் வவர்.

(பரி - கா) எ-து,—செயற்கரிய செய்களாது சிறியராயினார், உயர்ந்த வமளி முதலியவற்றின்மிகை யிருந்தாராயினும், பெரியராகார் ; அவைசெய்து பெரியரா யினார், தாழ்ந்த வறுஙிலத் திருந்தாராயினும், சிறியராகார், எ-று.

மேவிருத்தல் கீழிருத்தல் களாற் செல்வ கல்குரவுகளும், மேல் கீழ்களாற் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை யிரண்டுபாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானுஞ்

செல்வமாத்திரத்தானும் அஃதுளதாகாமை கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—மேல் அல்லார் - (செய்தற் கவியவைகளைச் செய்யமாட்டாமல்) சிறியராயினார், மேல் இருங்கும் - உயர்ந்த ஆதனங்களில் இருங்காராயினும், மேல் அல்லர் - பெரியராகார்; கீழ் அல்லவர்-(அவைசெய்து) பெரியராயினார், கீழ் இருங்கும்- தாழ்ந்த வெறுங்கிலத்தில் இருங்காராயினும், கீழ் அல்லார் - சிறியராகார்.

973. Though (raised) above, the base cannot become great ; though (brought) low, the great cannot become base.

ச. ஒருமை மகளிரோ போலப் பெருமையுங்
தன்னைத்தான் கொண்டெடாமுகி னுண்டு.

(ப ரி-ா.) எ-து,—கவரா மனத்தினை யுடைய மகளிர் நிறையின் வழுவா மற் றம்மைத் தாங் காத்துக்கொண் டெடாமுகுமாறுபோல், பெருமைக்குண னும், ஒருவன் நிறையின் வழுவாமற் றன்னைத் தான் காத்துக்கொண்டெடாமுகு வானுயின், அவன்களுண்டாம், எ-து.

பெருளின்ஜூழில் உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தேங்ற நின்றமையின், உம்மை எச்சவும்மை. ஒழுகுதல் மன மொழி மெய்களை யொடு ஈரி சநிட கூஶ-ம். அகி. பெருமை.

க்கி ஒப்புரவு முதலிய செய்துபோதல். இதனால் அஃதுளதாமாறு கூறப் பட்டது.

(தெ-ப-ா.)—ஒருமை - பிளவுபடாத மனத்தையுடைய, மகளிரோ போல - மக்களைப்போல, தன்னைத்தான்—, காத்தெரா முகின் - (ஒருவன் நிறையின் வழுவாமல்) காத்துக்கொண்டு நட க்க வல்லனுயின், பெருமையும் - பெருமைக்குணமும், உண்டு - (அவனிடத்து) உண்டாம்.

974. Even greatness, like a woman's chastity, belongs only to

him who guards himself.

ஞ. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி
ஞருமை யுடைய செயல்.

(பரி - ளா.) எ-து,-அவ்வாற்றிருத் பெருமை யுடையராயினார் தாம் வறி யராயவழியும் பிறராற் செய்தற்கியவாய் தஞ்செயல்களை விடா து அவை செய்யு நெறியாற் கடைபோகச் செய்தலை வல்லராவர், எ-று.

வறியராய வழியு மென்பது, முன்செய்து போந்தமை தோன்றுப் பெரு மை யுடையவை ஓற்றனாலும், ஆற்றுவாளான்றனாலும், பெற்றும். இதனால் அதனை யுடையார் செய்தி கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—பெருமை உடையவர் -
(அவ்வழியாலே) பெருமையுடையவராயினார், (தாம் வறியராகிய வழியும்), அரு மை உடைய - (பிறராலே செய்தற்கு) அருமை யுடையவை கிய, செயல் - (தஞ்செயல்களை, ஆற்றின் - (அவை செய்யும்) வழியால், ஆற்றுவார் - (முடிவுபெற) செய்யவல்லவராவர்.

975. (Though reduced,) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do.)

ஞ. சிறியா ருணர்ச்சியு ஸில்லைப் பெரியாளைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

(பரி - ளா.) எ - து,-அப்பெற்றியராய பெரியாளை வழிபட்டு அவரியல் பினை யாங்கோடு மென்னுங் கருத்து மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உள்தாகாது, எ-று.

குடிமை, செல்வம், கல்வி யென்றிவற்றது உள்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு அவை நமக்கியல்பென்று அமைந்திருப்பாளை வழிப்பட்டு அஃதுடையராதல் கூடாதென்பதாம்.

(தெ-ப-ளா.)—பெ ரியாளை- (அ ப் படி ப் பட்ட) பெரியாளை, பேணி - வழிபட்டு, கொள்வேம் என்னும் - (அவ ரியல்பை) கொள்வோமென்னும், நோக்கு - கருத்து, சிறியார் - (மற்றை)

ஏவ்வ

சிறியராயினாலோது, உணர்ச்சியுள் - மனத்தினிடத்து, இல்லை - உண்டாகாது.

976. It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

எ. இறப்பே புரிந்த தொழிற்றூஞ் சிறப்புங்கான் சீரல் வைர்கட் படின்.

(பரி-ா.) எ-து,—தனக்கொக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும், தனக்கொவ்வாத சிறியாரிடத்துப் பமோயின், அதனை யொழிந்து தருக்கின்கண்ணே மிக்கசெயலை யுடைத்தாம், எ-று.

தருக்கினை மிக்கசெய்யு மென்பதாயிற்று. சிறப்பு—ஞிடமை, செல்வம், கல் விகளினுயை மிகுதி. இவை மிரண்டு பாட்டாதும் அஃதியார் செய்தி கூறப் பட்டது.

(தெ -ப-ா.)—சிறப்பும்-(தனக்குத்தகும் பெரியோரிடத்து அடங்கியிருத்தலைச் செய்வதாகிய) சிறப்பும், தான்,— சீரல்லவ ர்கண் படின் - (தனக்குத்தகாத) சிறியவரிடத்து உண்டாமாயின், இறப்பே புரிந்த - (அடங்கியிருத்தலோழிந்து) செருக்கினி டத்திலே மிகுந்த, தொழிற்றூம் - செயலையுடைத்தாம்.

977. Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce ever-increasing pride.

ஏ. பணியுமா மென்றும் பெருமை சிறுமை யணியுமாங் தன்னை வியந்து.

(பரி-ா.) எ-து,—பெருமையுடையார் அச்சிறப்புங்டாய ஞான்றுங் தருக்கின்றி அமைந்தொழுவார்; மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றுங் தம்மை வியந்து புணியாங்றபர், எ-று.

பொருளின் ரூபில்கள் பஸ்பின்மே வேற்றப்பட்டன. இஃது ‘அற்ற மறைக்கும் பெருமை’ என்புழியு மொக்கும். என்று மென்பது பின்னும் வந்தி யைந்தது. ஆமென்பன விரண்டும் அசை. புனிதவு—பிறரிற் றமக்கோர் மிகுதி யையேற்றிக் கோடல். இதற்கு உயர்ந்தார் தாழ்வார் தாழ்ந்தார் உயர்வார் இஃதொரு விரோத மிருங்தவாறென்னை உலகியலை வியந்து கூறிற்றுக்கு வாருமூளர்.

(தெ-ப-ா.)—பெருமை - பெருமையுடையவர், என்றும் சிறப்புண்டாகிய நாளிலும், பணியும் - அடங்கி நடப்பார் ; சிறு மை - (மற்றை) சிறுமையுடையவர், (என்றும்) - அது இல்லா தநாளிலும், தன்னை வியந்து - தம்மை மெச்சி, அணியும் - சிறப்பிப்பார்.

978. The great will always humble himself; but the mean will ex-alt himself in self-admiration.

ஆர்ஸு. சாநுக கைகை-ம். அதி. சான்றூண்மை.
க. பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து ஸிடல்.
(பரி-ா.) எ-து,—பெருமைக்குணமாவது காரண முன்டாய
வழியும்

அஃதியல் பாதனேக்கித் தருக்கின்றி யிருத்தல் ; சிறுமைக
குணமாவது அஃதி
தில் வழியும் அதனை யேற்றுக்கொண்டு தருக்கின் முடிவின் கல்வே
வின்று

விழிதல், எ-று.
அளவறத்தருக்குத்தலென்பதாயிற்று.
பாடமோதுவாருமூளர். விடுமென்று
முற்றுத் தொடரும் எழுவாய்த் தொ டரும் தம்மு
னியையாமையின், அது
பாட மன்மை யுணர்க்.

(தெ-ப-ா.)—பெருமை - பெருமைக்குணமாவது,

பெரு

மிதம் இன்மை - (காரணம் உண்டாகியவிடத்தும் அது இயல்

பாதனேக்கி) செரு க்கில்லா திருத்தல் ; சிறுமை - சிறுமைக்

குணமாவது, பெருமிதம் ஊர்ந்து விடல் - (காரணம் இல்லா

விடத்தும் அதனை ஏற்றுக்கொண்டு) செருக்கின் முடிவிலே நின் ருவிடுதல்.

979. Freedom from conceit is (the nature of true) greatness,
(while) obstinacy therein is (that of) meanness.

க.0. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

(பரி-ா.) எ-து,—பெருமை யுடையார் பிறர் மானத்தையே கூறி அவ

மானத்தை மறையா நிற்பர் ; மற்றைச் சிறுமை யுடையார் பிறர்குணத்தை

மறைத்துக் குற்றத்தையே கூறி விடுவர், எ-று.

மறைத்தலுக் கூறலும் ஏனையிடத்து பியைந்தன.
அற்றம்—ஆகுபெயர்.

தானென்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு

கூறப்பட்டன.

(தெ - ப - ா.)—பெருமை - பெருமையுடையவர்,
அற்றம்

மறைக்கும் - (பிறர் மானத்தையே சொல்லி) அவமா

நீத்தை ம

தையாஙிற்பர்; சிறுமை - (மற்றை) சிறுமையுடையவர்,
குற்றமே

கூறிவிடும் - (பிறர் குணத்தை மறைத்து) குற்றத்தையே
சொ

ல்லிவிடுவர்.

980. The great hide the faults of others; the base only
divulge
them.

கைகை-ம். அதி. சான்றூண்மை.

அஃதா வது பலகுண ங்களானு நிறைந்து அவற்றை
யாடற்றன்றம். பல

குணங்களானு மென்பது சாலுதற் கூழிலாற் பெறப்படுதலின்,
அவற்றை

கைகை-ம். அதி. சான்றூண்மை.

சநிரு ஸுநர் யென்பது வருவிக்கட்டப்பட்டது. பெருமையு எடங்காத குண
ங்கள் பலவற்றை யுங் தொகுத்துக்கொண்டு சிற்றலின், இஃததன்பின்
வைக்கப்பட்டது.

க. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனரின்து
சான்றூண்மை மேற்கொள் பவர்க்கு.

(பரி - ளா.) எ-து,—நமக்குத் தகுவது இதுவென் றதின்து
சான்றூண்மை கை மேற்கொண் டெயுகுவார்க்கு நல்லனவாய குணங்க
கொல்லாம் இயல்பா யிருக்குமென்று சொல்லுவர் ரூலோர், எ-து.
சில குணங்க விஙவாயவழியும் உள்ளன செய்துகொண்டனவாய

வழி யுஞ் சான்றுண்மை யென்னுஞ் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ் வேதுப்பெயர் பற்றி அவரிலிக்கணம் இவ்வாறு கூறுவ ரொன்பதாம்.

(தெ - ப - ளா.)—கடன் அறிந்து - (நமக்கு இது)

தகுவதென்று அறிந்து, சான்று - (பலகுணங்களாலும்) நிறைந்து, ஆண் மை - (அவைகளை) ஆளுதற்றன்மையை, மேல் கொள்பவர்க்கு - மேற்கொண்டு நடப்பவர்க்கு, நல்லவை எல்லாம் - நல்லகுணங்களெல்லாம், கடன் - இயல்பா யிருக்கும், என்ப - என்று சொல்லுவர் (நூலோர்).

981. It is said that those who are conscious of their duty and be- have with a perfect goodness will regard as natural all that is good.

2. குணங்களால் சான்றேர் நலனே பிறநல
மெங்கலத் துள்ளது மன்று.

(பரி-ளா.) எ-து,—சான்றேர் நலமாவது குணங்களானுய நலமே ; அஃப் தொழில்த வறுப்புக்களானுய நலம் ஒரு நலத்திலு மூள்ளதன்று, எ-று. அகநலத்தை முன்னே பிரித்தமையின் ஏனெப்பும் நலத்தைப் பிறநலமென் றும், அது குடிப்பிறப்புங் கல்வியு முதலாக நூலோவோடுத்த நலங்களுட் புகு தாமையின் எங் நலத்துள்ளது மன்றென்றுங் கூறினார். இவை யிரண்டு பாட்டானும் சால்பிறகேற்ற குணங்கள் பொதுவகையாற் கூறப்பட்டன.

(தெ-ப-ளா.)—சான்றேர் நலன் - சான்றேர் நலமாவது, குண நலம் - குணங்களாலாகிய நலமே ; பிற நலம் - அது நீங்க லான (உறுப்புக்களாலாகிய) நலம், எங்கலத்து உள்ளதும் - எங் தநலத்திலு மூள்ளதும், அன்று - அல்லதாம்.

982. The only delight of the perfect is that of their goodness ; all other (sensual) delights are not to be included among any (true) de-lights.

ந.. அங்புநா ஞைப்புரவு கண் ஞேட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண்.

(பரி - ளா.) எ - து,—சுற்றத்தார்மேலே யன்றிப் பிறஃ மேலு

முன்தாய் வள்பும், பழிபாவங்களி னைலும், யாவர்மாட்டு

மொப்புரவு செய்தலும், டழை ५८ சுருக்கா

கூகூ-ம். அதி.

சான்றுண்மை.

யார்மேற் கண்ணேடலும், எவ்விடத்தும் மெய்ம்மைக்கறலும் என சால்பென் ஞம் பாரததைத் தாங்கிய தாண்களைத்து, எ-று.

என்னேடு முன்னவற்றேடுக் கூடிற்று. இக்குணங்க வில்வழிக் கால்பு

நிலீப்பறுமையின், இவற்றைத் துணைன்றுர். ஏகதேச வருவகம்.

(தெ - ப - ளா.)—அன்பு - (சுற்றத்தார்மேலே யல்லாமல் பிறர்மேலும் உண்டாகிய) அன்பும், நான் - (பழிபாவங்களில்) நானைலும், ஒப்புரவு - (யாவரிடத்தும்) உபகாரஞ் செய்தலும், கண்ணேட்டம் - (பழையவர்மேல்) கண்ணேடலும், வாய்மை யோடு - (எவ்விடத்தும்) மெய்மைசொல்லலும் என, சால்பு - சால்பென்னும் (பாரததை), ஊன்றிய - தாங்கிய, தூண் - தூண் கள், ஐங்கு - ஐங்காகும்.

983. Affection, fear (of sin), benevolence, favour and truthfulness : these are the five pillars on which perfect goodness rests.

ச. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

(பரி-ளா.) எ-று,—பிறவறங்களும் வேண்டுமாயினுங் தவம் ஒருயிராயுங் கொல்லாத அறத்தின்கள்ளனதாம் ; அதுபோலப் பிறகுணங்களும் வேண்டுமாயினுங் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம், எ-று.

நலமென்னும் ஆகுபெயர்ப்பொரு விரண்டனையுங் தலைமைதோ ன்ற இங்வி ரண்டற்கு மதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லாவற்று சிறந்தாற் போலச் சால்பிறகுப் பிறர் குற்றஞ் சொல்லாக்குணங்கு சிறந்த தெள்பதாம்.

(தெ-ப-ா.) — நோன்மை - தவமாவது, கொல்லா நலத் தது - (பிற வறங்களும் வேண்டுமாயினும்) ஒருயிலை யுங் கொல் ஸா அறத்தினிடத்ததாம் ; (அதுபோல), சா ஸ்பு - சால்பாவது, பிறர் தீமை சொல்லா நலத்தது - (பிறகுணங்களும் வேண்மாயி னும்) பிறர் தீமையைச் சொல்லாத குணத்தினிடத்ததாம்.

984. Penance consists in the goodness that kills not, and perfection in the goodness that tells not others' faults.

ஓ. ஆற்றுவா ராற்றல் பணித வதுசான்றேர்
மாற்றுரை மாற்றும் படை.

(பி - ளா.) எ-து,—ஒருகருமத்தைச் செய்து முடிப்பா தாற்றலாவது அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக்கொள்ளுதல் ; இனிச் சால்புடையார் தம்பகைவரைப் பகைமை யொழிக்குங் சருவியும் அது, எ-று.

ஆற்றல்-அதுயல்லராங் தன்மை தீர்த்து தழிதிய வெச்சவும்மை விகா ரத்தாற் றெற்கக்குது. சால்பிந்கேற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார் ஏனையது முடன் கூறினார்.

கூகூ - ம். அதி. சான்றூண்மை.

சுருள் 457

(தெ - ப - ளா.) — ஆற்றுவார் - (ஒருகருமத்தை)

செய்து:

முடிப்பவரது, ஆற்றல் - வலிமையாவது, பணிதல் - (அதற்குத் துணையாவாரை) தாழ்ந்து கூட்டிக்கொள்ளுதல் ; சான்றேர் - (இனி) சால்புடையவர், மாற்றுரை - பகைவரை, மாற்றும் படை - (பகைமை) ஒழிக்குஞ் சாதனமும், பணிதலேயாம்.

அது - அப்படிப்

985. Stooping (to inferiors) is the strength of those who can

ac-
complish (an undertaking); and that is the weapon with which the
great
avert their foes.

க. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் ரேஸ்வி
துலையல்லார் கண்ணும் கொள்ள.

(பரி-ஈ.) எ-து,—சால்பாகிய பொன்னி னளவறிதற்கு
உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மி னுயர்ந்தார்மாட்டுக்
கொள்ளுக் தோல்வியை இழிந்தார் மாட்டுக் கோடல், எ-று.

துலை—ஒட்டு. ஏச்ச வும்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல்
பெற் றும். கொள்ளுதல்—வெல்லுமாற்ற னுடையராயிருங்தே ஏற்றுக்
கொள்ளுதல். இழிந்தாரா வெல்லுதல் கருதித் தம்மோ டொப்பித்துக்
கொள்ளாது தோல்வி யான் அவரி னுயர்வராயின், அதனுற் சால்பள^வ
வறியப்படு மென்பதாம்.

(தெ - ப - ஈ.)—சால்பிற்கு - சால்பாகிய
(பொன்னின்) அளவறிதற்கு, கட்டளை - உரைகல்லாகிய
(செயல்), யாது னனி ன் - னன்னவெனின், தோல்வி - (அது
தம்மி னுயர்ந்தவரிடத் துக் கொள்ளும்) தோற்பை, துலை
அல்லார் கண்ணும் - இழிந்த. வரிடத்தும், கொள்ளல் - (வெல்லும்
வலிமை யுடையராயிருங்தே) ஏற்றுக்கொள்ளுதலாம்.

986. The touch-stone of perfection is to receive a defeat even
at the hands of one's inferiors.

எ. இன்னுசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு.

(பரி - ஈ.) எ-து,—தமக்கின்னுதவற்றைச் செய்தார்க்குஞ்
சால்புடையார் இனிபவற்றைச் செய்யாராயின், அச்சால்பு வேறென்ன
பயனை யுடை த்தி, எ-று.

சிறப்பும்மை அவர் இன்னுசெய்தற் கிடனுதல் விளக்கி நின்றது.
ஒகாரம்-அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாழு
மின்னுசெய்வராயின், சால்பா லோரு பயனுமில்லை யென்பதாம். இவை

யைந்துபாட்டானால் சிறப்பு வகை யாற் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—(சால்புடையவர்) இன்னை -
(தமக்கு) துன்பங் தருமவைகளை, செய்தார்க்கும் -
செய்தவர்களுக்கும், இனியவே - இன்பங்தருமவைகளையே,
செய்யாக்கால் - செய்யா

ஞ

886. சாகுதி சூக்க - ம். அதி. சரண்ரூண்மை.

விடின், சால்பு - அச்சால்புடைமை, என்ன பயத்தது -
(வேறோ)

என்ன பயனுடைத்து.

987. Of what avail is perfect goodness if it cannot do
pleasing things even to those who have pained (it) ?

ஏ. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுங்
திண்மையுண் டாகப் பெறின்.

(பரி - ளா.) எ-து,-சால்பென்று சொல்லப்படும்
வலியுண்டாகப்பெறின்

ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது, எ-று.

தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான்
வருவதென் இன்

மைதானுக வுபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்
ந்தவழியும் மேம்ப

இது ஹுடையவொன்பதாம்.

(தெ - ப-ளா.)—சால்பு என்னும் - சால்பென்று
சொல்லப்

படும், திண்மை - வலிமை, உண்டு ஆகப் பெறின் -
உண்டாகப்

பெற்றூல், ஒருவற்கு - ஒருவனுக்கு, இன்மை -
வறுகமையால்

வருவது, இளிவு அன்று - இகழ்வாகாது.

988. Poverty is no disgrace to one who abounds in good

qualities.

கு.	ஊழி	பெயரினுங்	தாம்பெயரார்
சான்றுண்மைக்	காழி யெனப்படு வர்.		
(பா-ஹ.) எ-து,—சால்புடமையாகிய கடற்குக் கரையென்று சொல்லப்	(புவர் ஏனைக்கடலுங் கரையுணிஸ்லாம் காலந்திரிந்தாலும், தாந்திரியார்,		
எ-று.	சான்றுண்மையது பெருமதோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத்		
“பெ	தாக்கிக்கொண்டு நிற்றலின் அஃதுடையாகைக் கரையாக்கியுங் கூறினார் ;		
ஒக்டேசனருவகம்.	ருங்கடற் காழி யெனயன் மாதோ” என்று பிறரும்.		
(தெ-ப-ஹ.)—சான்றுண்மைக்கு சால்புடமையாகிய (கடலுக்கு), ஆழி எனப்படுவர் - கரையென்று சொல்லப்படு			-
வார், ஊழி பெயரினும் - (மற்றைக் கடலும் கரையுள் நில்லா மல்) காலம் வேறுபட்டாலும், தாம் பெயரார் - தாம் வேறு படார்.			
989. Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.			

க.0.

சான்றவர்

சான்றுண்மை

குண்டி

னிருநிலந்தான்

றங்காது மன்னே பொறை.

(பரி-ரோ.) எ-து, — பலகுணங்களாலு நிறைந்தவர் தந்தன்மை

குன்றுவ

ராயின் மற்றை யிருநிலந்தானுக் தன்பொறையைத் தாங்காதாய் முடியும், எ-து.

க.00-ம். அதி. பண்புடைமை.

சார்க்கு

459

தானுமென்னு மெச்சவும்மை விகாரத்தாற்றிருக்கது. அவர்க்கது குன்று மையும் அதற்கது தாங்கலும் இயல்பாகலான், அவையெஞ்சுான்று முள் வாகா நின்றனவென்பது தோன்றநின்றமையின், யன் ஒழியிசைக்கண் வந்தது. ஒகா ரம் அசை. இதற்கு இருக்கில்ல பொறைத்தாங்குவது சான்றவர்துணையாக வருத ஸான் அதுவும் அது தாங்கலாற்றிருதென் ரூபாப்பாருமூர். இவை மூன்றுபாட் டானும் அவற்றுனிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ரா.)—சான்றவர் - (பலகுணங்களாலும்) நிறைந்த வர், சான்றுண்மை - (தமது) தன்மை, குண்டின் - குன்றுவரா யின், இரு நிலந்தான் - மற்றைப்பெரிய பூமிதானும், பொறை- (தன்) பாரத்தை, தாங்காது - தாங்காதாய் முடியும்.

990. If there is a defeat in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

க.00-ம். அதி. பண்புடைமை.

அஃதாவது பெருமை சான்றுண்மைகளிற் கும்வழுவாதுநின்றே எல்லா ரியல்புகளு மறிக்கொத்தொழுகுதல்; “டண்பெனப் படிவது பாடறிக் தொழுகல்” என்றார் பிறகும். அதிகாரமுறைமையும் இதனுடே விளங்கும். க. என்பத்தா லெய்த லெவிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை யென்னும் வழக்கு.

(பரி-ா.) எ-து,—யாவர்மாட்டு மெளியபசுவியராதலால் அரிதாயபன் புடைமையென்னும் நன்னெறியினையெப்துதல் எளிதென்று சொல்லுவர் நூ லோர், எ-து.

ஞனங்களா விரைந்து செவ்வியெளியரு மாயக்க ராற் பண்புடைமைதானே உளதா மாகவிள், எண்பதத்தாலெய்த லெளிதென்றும், அஃதுக்கத்தையெல் ஸாம் வசிகரித்தற்பயத்த தாகவிள் அதனைத் தொல்லோர்சென்ற நன்னெறி யாக்கியும்,அதனை யெளிதி ஜெய்துதற்கு இது நூலோரோதிய ஏபாயமென்பார் அவர்மேல் வைத்துங் கூறினார்.

(தெ-ப-ா.)—யார் மாட்டும் - யாவரிடத்தும், எண் பதத் தால் - எளியசமயத்தரா யிருந்தால், பண்பு உடைமை என்னும் பண்புடைமை யெனப்படுகின்ற, வழக்கு - (அரிதாகிய) நல்வழி யை, எய்தல் - அடைதல், எளிது—, என்ப - என்று சொல்லு வர் (நூலோர்).

991. If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

2. அன்புடைமை யான்ற குடிப்பிறத்த விவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு.

860. சகோ க00-ம். அதி. பண்புடைமை.

(பரி - ா.) எ-து,—பிறர்மே ஸ்புடையனதலும் உலகத் தோடமைத்த

குடியின்கட்ட பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை யை

என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி, எ-து.

அமைதல்-ஷத்துவருதல். குடிப்பிறத்தலென்று பிறந்தார்செயலீ. தனித் தவழி ஆகாது இரண்டுங்கூடியவழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக வுசரிக்கப்பட்டன. இவையிரண்டுபாட்டாலும் பண்புடையராதற் காரணங்களுறப்பட்டது.

(தெ-ப-ா.)—அன்பு உடைமை - (பிறர்கீமல்)

அன்புடை

யதனாலும், ஆன்ற குடிப் பிறத்தல் - (உலகத்தோடு) அமைந்த

குடியிற் பிறத்தலும் (ஆகிய), இவ்விரண்டும்—, பண்பு உடை

மை என்னும் - (ஒருவனுக்கு) பண்புடைமை யென்று (உலகத்

தார்) சொல்லும், வழக்கு - நல்வழி.

992. Affectionateness and birth in a good family, these two consti-

tute what is called a proper behaviour to all.

ஏ. உறுப்பொத்தன் மக்களோப் பன்றுல்
வெறுத்தக்க

பண்பொத்த லொப்பதா மொப்பு.

(பரி - ளா.) எ - து,—செறியத்தகைத் வுப்பம்பாலோத்தல் ஒருவனுக்கு

நன்மக்களோ டொப்பாகாமையின் அது பொருந்துவதன்று ; இனிப் பொருங்

துவதாய வொப்பாவது செறியத்தக் கபண்பா லொத்தல், எ-று.

வடநூலார் அங்கமென்றமையின், உறுப்பென்றூர்.

ஒருவனுக்கு நன்

மக்களோடு பெறப்படு மொப்பாவது உயிரின் வேறுய் நிலையுதலில்லா வடம்

பொத்தலன்று வேறன்றி நிலையுதலுடைய பண்பொத்தலாகலான், அப்பெற்

நித்தாய அவர் பண்பினை யுடையனாக வென்பதாம்.

(தெ-ப-ா.)—உறுப்பு ஒத்தல் -

(நெருங்கத்தகாத) உடம்

பாலொத்தல், மக்கள் ஒப்பு அன்று - (ஒருவனுக்கு) நல்லமனித

ரோடு (ஒப்பாகாமையால்) பொருந்துவதன்று; ஒப்பது ஆம் -

(இனி) பொருந்துவதாகிய, ஒப்பு - ஒப்பாவது, வெறுத்தக்க -

நெருங்கத்தக்க, பண்பு ஒத்தல் - பண்பாலொத்தல்.

993. Resemblance of bodies is no resemblance of souls ; true re-

semblance is the resemblance of qualities that attract.

ச. நயனேடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு மூலகு.

(பி - ளா.) எ-து,—நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குங் தமக்கும் பயன்படுத் துடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர், எ-து.

க00-ம. அதி. பண்புடைமை.

சுகாக

461

புரிந்தவென்றும் பெய்தொச்சம் ஈண்டுக் காரணப்பொருட்டு; நயனேடு நன்றிபுரிதலும் பயனுடைமையும் பண்புகாரணமாக வர்த்தமையின், அதனைப் பாராட்டு மென்றார்.

(தெ-ப-ா.)—நயன் - நீதியையும், நன்றி - அறத்தையும், புரிந்த - விரும்புதலால், பயன் உடையார் - (பிறர்க்குங் தமக்கும்) பயன்படுத் துடையவரது, பண்பு - பண்பை, உலகு - உலகத்தார், பாராட்டும் - கொண்டாடா நிற்பர்.

994. The world applauds the character of those whose

ஒ. நகையுள்ளு மின்னு திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.

(பி-ா.) எ-து,-தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னுது ; ஆகலாற் பிறர்பாடறிக் தொழுகுவார் மாட்டுப் பகைமையுள்வழி யும் அஃதுள தாகாது இலியவாய பண்புகளே உளவாவன, எ-று.

பாடறிவா ரொனவே, அவ்வின்னுமை யறிதலும் பெற்றும். அதனையறிந்த வர் பின் அதுசெய்யார் இனியவே செய்வா ரொன்பது கருத்து. இதற்குப் பிற ரொல்லாம் இரண்டுதொடருங் தம்மு ரீயையாம ஹாப்பாரும், இன்னுதென் னுஞ் சொற்குப் பிறவாதென் றுகாப்பாரு மாயினார்.

(தெ-ப-ா.)—இகழ்ச்சி - (தன்னை) இகழ்தல், நகையுள்ளும் - (ஒருவனுக்கு) விளையாட்டினிடத்தும், இன்னுது-துன் பந்தருவதாம் ; (ஆகலால்), பாடு அறிவார்மாட்டு - (பிறர்) இயல் பறிந்து நடப்பவரிடத்து, பகையுள்ளும் - பகையுள்ளவிடத்தும், பண்பு - (அப்பகை உண்டாகாமல் இனிமையாகிய) பண்புகளே, உள் - உண்டாவனவாம்.

995. Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

ச. பண்புடையார் பட்டுண் உலக மதுவின்றேன் மண்புக்கு மாய்வது மன்.

(பி - ா.) எ-து,-பண்புடையார்கள்னே டுநலால் உகியல் எஞ் ரான்று முண்டாய் வாராங்கிறது ; ஆண்டுப்படுத வில்லியாயின், அது மன் னின்கட்டுக்கு மாய்ந்துபோவதாம், எ-று.

படவென்பது திரிந்துங்கிறது. உலகு-ஆகுபெயர் . மந்தைப்பண்பில்லார் சார்பன்மையின் ஓர் சார்புமின்றி மன்னின்கட்புக்கு மாயுமது வேண்டாலா யிந்தென்பது பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனை யுடையார் துயர்ச்சி

கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பண்பு உடையார் -
 பண்புடையவரிடத்தே, பட்டு - படிதலால், உலகம் -
 உலகியல், உண்டு - (எங்கானும்) 462 சகூ காலி. காலி.
 அதி. பண்புடைமை.

உளதாய் வராநின்றது ; இன்றேல் - (அங்கேபடுதல்)
 இல்லையா யின், அது - அவ்வுலகியல், மன் புக்கு - மண்ணிலே
 புகுந்து, மாய்வது - மாய்ந்துபோவதாம்.

996. The (way of the) world subsists by contact with the good ;
 if not, it would bury itself in the earth and perish.

எ. அரம்போலுங் கூர்மைய ரோனு மரம்போல்வர்
 மக்கட்பண் பில்லாதவர்.

(பி-ா.) எ-து,—நன்மக்கட்கேழிய பண்பில்லாதவர் அரத்தின்
 கூர் மைபோலுங் கூர்மையையுடையரோயாயினும்
 ஓரறிவிற்றுயமரத்தினெயாய்பர், எ-து.

அரம்—ஆகுடெயர். ஓரறிவு - ஊற்றினையறிதல்.
 உவமையிரண்டஞுள், முன்னது தான் மதிவின்றித் தன்னையுற்றபொருள்களை
 மதிவித்தலாகிய தொ ழில்பற்றி வந்தது ; ஏனையது
 விசேடவறிவின்மையாகிய பண்புபற்றிவந்தது. அங்விசேடவறிவிற்குப்
 பயனுகிய மக்கட்பண்பின்மையின், அதுதானுமில்லையென்பதாயிற்று.

(தெ-ப-ா.)—மக்கள் - (நல்) மக்கனுக்கே (உரிய),
 பண்பு இல்லாதவர்—, அரம் போலும் - அரத்தைப்போலும்,
 கூர்மையர் ஏனும் - கூர்மையை யுடையரோயாயினும், மரம்
 போல்வர்(பரிசத்தை அறிதலென்னும் ஓரறிவினதாகிய)
 மரத்துக்கொப்பாவர்.

997. He who is destitute of (true) human qualities (only)
 resembles a tree, though he may possess the sharpness of a file.

ஏ. நண்பாற்று ராகி நயமில செய்வார்க்கும்
 பண்பாற்று ராதல் கடை.

(பரி-ஈ.) எ-து,—தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய் தொழுகுவார் மாட்டும் தாம் பண்புடையரா யொழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம், எ-று.

நயம் - ஈரம் சிறப்பும்மை அவர் பண்பாற்றுமைக்குடனுதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யித் தூரும் அவர் தன்மையராவான்பார், கடையென் ஏர்.

(தெ - ப - ஈ.)—நண்பு - நட்பினை, ஆற்றூர் ஆகி - (தம் மோடு) செய்யாதவராகி, நயம் இல - பகைமையை, [ஸரமில்லா மையை என்றபடி], செய்வார்க்கும்-செய்து நடப் பவரிடத்தும், பண்பு ஆற்றூர் ஆதல் - (தாம்) பண்புடையவராய் நடவாமை, கடை - (அறிவுடையவர்க்கு) இழுக்காம்.

998. It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.

கா00-ம். அகி. பண்புடையை.

சுகுந.

463

க. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகனும்பாற் பட்டன் நிருள்.

(பரி-ஈ.) எ-து,—டங்பின்மையான் ஒருவரோடுங்கலாந்து உண்மகிடம் தன்மாட்டாதார்க்கு மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகுதெடாமுதிதும் இருளின்கட்ட கிடக்கத்தாம், எ-று.

எல்லாரோடுஇங் கலங்தறியப் பெறுமையிற் பண்பில்லார்க்கு உலகிலும் தெரியாதென்பார், உலக மிருளின்கட்ட பட்ட தென்றூர். பாழ்பட்டன்றிரு ளென்றுபாடமோதி, இருணீக்கிற்றன்றென் றுகாப்பாரு மூர்.

(தெ-ப-ா.)—நகல்

வல்லர் அஸ்வர்க்கு - (பண்பில்லாமை யால் ஒருவரோடுகலங்கு) உண்மகிழ்தல் மாட்டாதவர்க்கு, மா இரு ஞாலம் - மிகவும் பெரியழுமியானது, பகலும் - (இருளில் ஸாத) பகற்பொழுதிலும், இருப்பால் - இருளினிடத்தே, பட்ட ஃ்று - கிடந்ததாம்.

999. To those who cannot rejoice, the wide world is buried in darkness even in (broad) daylight.

க0. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலந்திமை யாற்றிரிக் தற்று.

(பரி - ஈரா.) எ-து,—பண்பிலாதவன் முன்னைங்வினையா ணைய்திய பெரியசெல்வம் அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல் நல்ல வான்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போ வும், எ-று.

கலத்திமை யென்பது மெலிந்துகின்றது. தொழிலுவம மாகளின் பொரு லின்கன் ஒத்ததொழில் வருவிக்கப்பட்டது. படைக்கு மாற்றிலனதை கிரேஷ்னப் பெற்ற வென்றும் எல்லாப்பயனுக் கோடற்கேற்ற இடனுடைமை சூரான்றப் பெருஞ்செல்வ மென்றுக் கூறினார். அச்செல்வமும் பயன்படாதென்ற இத னன் வருகின்ற அதிகாரப் பொருங்கமையுங் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்குபாட்டானும் அஃதில்லார திழிவு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—பண்பு இலான் - பண்பில்லாதவன், பெற்ற- (முன்னை நல்வினையினால்) அடைந்த, பெருஞ்செல்வம்—, (அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல்), நல் பால் - நல்ல (பசுவின்) பால், கலம் - (ஏற்ற) கலத்தினது, தீமையால்- குற்றத்தால், திரிந்தற்று - கெட்டாற்போவும்.

1000. The great wealth obtained by one who has no goodness

will perish like pure milk spoilt by the impurity of the vessel.

874. சுகாச

கங்க-ம். அதி. நன்றியில்செல்வம்.

கங்க - ம். அதி. நன்றியில் செல்வம்.

அஃத ராது எட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுத வில்லாத
செல்வத்தின

சியல்பு. உடையானது குற்றஞ் செல்வத்தின்மே ஷேற்றப்பட்டது.
அங்கார

முறைமை மேற்கொற்றுவாய் செய்வதனுற் பெற்றும்.

க. வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு
எஃதுண்ணேன்

செத்தான் செயக்கிடந்த தில்.

(பரி - னா.) எ-து,—தன் மீண்யகலமெல்லாம் நிறைதற்
கேதுவாய பெ

ரும்பொருளை யீட்டிவைத்து உலோபத்தால் அதனை யுண்ணுதவன்
உள்ளுயி

இனஞ் செத்தானும், அதன்கண் அவனுற் செயக்கிடந்ததோ ரூரிமை
யின்னம்

யான், எ-து.

வைத்தானென்பது முற்றெச்சம். உண்ணுதல் அதனு
னீங்புலன்களையும்

துகர்தல். வாய்சான்ற பெரும்பொருளை வைத்தானென்றுவன்
அதனையுண்ணுது

செத்தவழி அதன்கண் அவனுற் செயக்கிடந்ததோ
ரூரிமையில்லையாகலான்,

வையாது பெற்றபொழுதே துகர்கவென் ரூராப்பினு மமையும்.
இதற்குச் செ

த்தானென்பது எச்சம். இதனால் ஸ்டடியானுக்குப்
பயன்படவின்மை கூறப்
பட்டது.

(தெ - ப - ர.)—வாய் சான்ற - (தம்)
மனையிடமெல்லாம்

நிறைதற்கு ஏதுவா கிய, பெரும்
பொருள்-பெரியபெருளை, வைத்

தான் - (சம்பாதித்து) வைத்தவனுகி, அஃது -
அதனை, உண்

ஞென் - (உலோபத்தால்) அனுபவியாதவன்,
(உள்ளுயினும்),

செயக்கிடந்தது - (அதனிடத்து அவனுலே)
செயக்கிடந்ததோ

ரூரிமையானது, இல் - இல்லை (ஆதலால்), செத்தான் -
செத்த வனேனயாவன்.

1001. He who does not enjoy the immense riches he
has heaped

up in his house, is (to be reckoned as) dead, (for) there is
nothing achieved (by him.)

2. பொருளானு மெல்லாமென் றீயா திவறு
மருளானு மானுப் பிறப்பு.

(பரி - ரா.) எ-து,—பொருளொன்று முன்டாக அதனு
வெல்லா முன்

டாமென்றநிச்து அதனை ஈட்டிப் பின் பிறர்க்கீயாது
பற்றுள்ளஞ்செய்யு மயக்
கத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப் புண்டாம்,
எ-று.

இருமையிறு மெய்து மின்பங்கள் பலவுமடங்க
 எல்லாமென்றும், ஈட்டு
 தற்கு முன்னுண்டாய வறிவு பின்மயக்குதலின் மருளென்றும்,
 பொருளுண்
 டாயிருக்கப் பிறர்பசி கண்டிருக்த தீவிளைபற்றி உணவுக
 ஞளவாயிருக்கப் பசி
 த்து வருக்கும் பிறப்புனதா மென்றுங் கூறினார்.

க0க-ம். அதி. நன்றியில்செல்வம்.

சுகாந்தி ५६७

(தெ - ப - கா.)—பொருளான் - பொருளோன்றினால்,
 எல்

லாம் ஆம் என்று - எல்லாம் உண்டாகும் என்று
 (அறிந்து),

(அதனைச்சம்பாதித்து), சயாது இவறும் - (பின்பிறர்க்கு)
 கொ

டாது உலோபத்துவஞ் செய்யும், மருளான் -

மயக்கத்தினாலே,

மாணைப் பிறப்பு - நிறைதலில்லாத (பேய்) பிறப்பு, ஆம் -
 (ஒரு
 வனுக்கு) உண்டாம்.

1002. He who knows that wealth yields every pleasure and yet
 is so blind as to lead a miserly life will be born a demon.

ஈ. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
 தோற்ற நிலக்குப் பொழை.

(பரி-ஈ.) எ-து,—யாம் பிறரின்மிக வீட்டுது மென்று பொருளின தீட்டன் மாத்திரத்தையே விரும்பி அதன்பயனுடைய புகழை விரும்பாத மக்கள்து பிறப்பு நிலத்திற்குப் பாரமாமத்துணையே, எ-து.

இசை இருமைக்கு முறுதியாய அறமாகவின் ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டற் றுன்பத்தையும் காத்தற் றுன்பத்தையும் வேண்டிய வறிவின்மைபற்றி, நிலக்குப்பொறை யென்றார். பிறப்பென்றது அதற்குரிய வடம்பினை.

(தே - ப - ஈ.)—�ட்டம் - (பிறரின்மிக)
சம்பாதிப்போ மென்று, இவறி - (பொருள் சம்பாதித்தன் மாத்திரத்தையே) விரும்பி, இசை வேண்டா ஆடவர் - (அதன்பயனுகிய) புகழை விரும்பாத மக்கள்து, தோற்றம் - (பேய்) பிறப்பு, நிலக்கு பொறை - ழுமிக்குப் பாரமேயாம்.

1003. A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

ச. எச்சமென் ரெண்ணென்னுங் கொல்லோ வொருவரா எச்சப் பாது தவன்.

(பரி - ஈ.) எ-து,—ஒருபொருள் மீந்தறியாமையின் ஒருவராலும் நச் சப்படுதலில்லாதவன் தானிறந்தவழி ஈண்டொழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ? எ-து.

�ண்டொழிந்து நிற்கும்புகழ் ஈவான்மேலன்றி நில்லாமையின் அவனுக் கதனே டியாது மியைபில்லையென்பார், என்னெண்ணுங் கொல்லோவென்றார். ஒகாரம் அசை. இவை மூன்றுபாட்டாலும் பிறர்க்குப் பயன்படவின்மை கூறப்பட்டது.

(தெ - ப - ஈ.)—ஒருவரான் - (ஒருபொருளுக் கொடுத்து அறியாமையால்) ஒருவராலும், நச்சப்படாதவன் - இச்சிக்கப்

படாதவன், (தான் இறந்தவிடத்து), எச்சம் என்று -
(இங்கே)

ஓழிந்துநிற்பதாக, என் எண்ணும்கொல் - எதை
நினைப்பானா?

1004. What will the miser who is not liked (by any
one), regard
as his own (in the world to come).

ஞ. கொடுப்பதூஉங் துய்ப்பதூஉ மில்லார்க்
கடுக்கிய

கோடியுண் டாயினு மில்.

(பா'-ஞா.) எ-து,-பிறர்க் கீவதம் தாதுகர்வதுமாய
இரண்டு செய்

கையு முடைய ரல்லாதார்க்குப் பலவாக வஞ்சிய கோடிபொரு
ளுண்டாயினும்

ஒன்று மில்லை, எ-று.

இன்பத்தினும் அறஞு சிறங்தமையின், கொடுத்தற்றெழில்
முற்கூறப்பட்

த-த. அடுக்கியகோடியென்றது ஈண்டென்னப்படும் பொருண்மே
னின்றது.

ஒன்று மில்லார்போலப் பயனிரண்டு மிழத்தவின், இல்லென்றார்.

(தெ-ப-ஞா.)—கொடுப்பதூஉம் - (பிறர்க்கு)
சவதும், துய்

ப்பதூஉம் - (தான்) அனுபவிப்பதுமாகிய, (இரண்டு
செய்கை

யும்), இல்லார்க்கு-உடையரல்லாதவர்க்கு, அடுக்கிய -
(பலவாக)

அடுக்கிய, கோடி உண்டாயினும் - கோடிப்பொருள்
உண்டாயி

னும், இல் - (ஒன்றும்) இல்லை.

1005. Those who neither give (to others) nor enjoy

(their pro-

erty) are (truly) destitute, though possessing immense riches.

கூ. ஏதம் பெருஞ்செல்வங் தான்றுவ்வான்
றக்கார்க்கொன் நீத வியல்பிலா தான்.

(பி-ஷா.) எ-து,—தானுகரானும் அதன்மேலுங்
தசுதியுடையார்க்கு அவர்வேண்டியதொன்றனை ஈதவியற்கை யினாலுமினுள்
இரண்டு செய்தற்

கிடனுடைத்தாய செல்வத்திற்கு ஒருநோய், எ-று.
தகுதி - தானங் கோடற் கேற்புடைமை. ஏதம்—ஆகுபெயர்.

நுகரப்படு

தலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்குரியதனை
அன்றாக்கிளமையின், நோ

யென்றார். ஈதவியல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு
ஈட்டல் காத்

தன் முதலியவற்றுல் துன்பமோமென் துரைப்பாருமூனர்.
இலையிரண்டு

பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.
(த-ப-ஷா.)—தான் துவ்வான் - தான்
அனுபவியாதவனுகி,
(அதன்மேலும்), தக்கார்க்கு - தகுதியுடையவர்க்கு,

ஒன்று -

(அவர்வேண்டியது) ஒன்றை, ஈதல் இயல்பு
 இலாதான் - கொடுத்தற்றன்மை யில்லாதவன், பெருஞ்செல்வம் -
 (அவ்விரண்டுஞ் செய்தற்கு இடமுடையதாகிய) பெரிய
 செல்வத்திற்கு, ஏதம்-
 ஒருநோய்.

1006. He who enjoys not (his riches) nor relieves the
 wants of the
 worthy is a disease to his wealth.

கங்க-ம். அதி. நன்றியில்செல்வம்.

சாகூன

467

எ. அற்றார்க்கொன் றூற்றுதான் செல்வ மிகங்கலம்
 பெற்று டமியன்மூத் தற்று.

(பரி - ஸா.) எ-து,—ஒருபொருளு மிலராயினார்க்கு அவர்
 வேண்டிய தொன்றனைக் கொடாதானது செல்வங் கொன்னேகழிதல்
 பெண்டிரின் மிக்க நலத்தினைப்பெற்றுளொருத்தி கொடுப்பாரின்மையிற்
 கொழுநனின்றித் தமிய ளாய் மூத்ததன்மைத்து, எ-று.

நலம்—வடிவினன்மையும் குணத்தினன்மையும்.
 இரண்டேமொருங்குபெறுத வரிதாகவின், பெற்றுளென்றார். கொடுப்பாருங்
 கொழுநனுமே யன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரியோ உவமை
 குறினமையின், தானுமேற்பானு மேயன்றிச் செல்வமும் பயனிழந்து

கழியுமென்பதாயிற்று.

(தெ-ப-ா.)

இலராயினர் க்கு, ஒன்று - (அவர்வேண்டியது) ஒன்றனை, ஆற்றுதான் - கொடாதவனது, செல்வம் - செல்வமா னது (வீணக்கழிதல்), மிக நலம் பெற்றூள் - (அழகு குணமுதலிய) மிகுங்க நலத்தினைப் பெற்ற வொருத்தி, (கொடிப்பாரில்லாமையினாலே), தமியள் - (கணவனில்லாமல்) தனியளாய், மூத்தற்று - மூத்ததன்மைத்து.

1007. The wealth of him who never bestows anything on the des- titate is like a woman of beauty growing old without a husband.

ஏ. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ஞச்ச மரம்பழுத் தற்று.

(பரி-ா.) எ-து,—வறியார்க்கணியனு யிருந்தும் ஒன்றுக் கொடாமை யின் அவரா ஞச்சப்படாதவன் செல்வமெய்துதல் ஊரிடை நிற்பதோர் ஞச்ச மரம் பழுத்தாற்போலும், எ-து.

நடுவோன்பது யின்முன்னுகத் தொக்கவாரும் வேற்றுமைத்தொகை. அன்மையுடைமைகளாற் பயனில்லை யென்பதாம்.

(தெ-ப-ா.)—(வறியவர்க்குச் சமீபனு யிருந்தும் ஒன்றுக் கொடாமையால்), நச்சப்படாதவன் - (அவரால்) இச்சிக்கப்படா தவன், செல்வம் - செல்வம் (பெறுதல்), நடுவூர் - ஊர்நடுவீள்ள, நச்சமரம் - எட்டிமரம், பழுத்தற்று - பழுத்தல்போலும்.

1008. The wealth of him who is disliked (by all) is like the fruit- bearing of the city tree in the midst of a town.

கூ. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்.

(பரி-ா.) எ-து,—ஒருவன் கொடாமைப்பொருட்டுச் சற்றத்தார் நட்டார்கண் அங்கு செய்தலை யொழிந்து வேண்டுவன் துகராது தன்னைச்செறு ந்து வறியார்க்கு ஈதன்முதலியவற்றதை நினைப்பதுஞ்

செய்யாது ஈட்டிய வொள்ளியபொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறவார் பிறர், எ-று.

1008. சுகாதி கங்கி. அதி. நானுடைமை.

பயனும் அறநும் இன்பமுஞ் செய்துகொள்ளாதானுக்குப் பொருளா ஒள்

எது ஈட்டற்றுன்பமே யென்பது தோன்ற ஈட்டியவென்றும், அவன் வழியி

ஆள்ளார்க்கும் உதவாதென்பது தோன்றப் பிறபொன்றுங் கூறினார்.

(தெ-ப-ா.)—(ஏருவன்), அன்பு ஒரீஇ -
(கொடாதிருத்த

ற்பொருட்டுச் சுற்றத்தாரிடத்தும்
நட்பினரிடத்தும்) அன்பு செய்

வதனை ஒழிந்து, தன் செற்று - (வேண்டுவனை
அனுபவியாமல்)

தன்னைவருத்தி, அறன் நோக்காது - (வலியவர்க்குக்
கொடுத்த

லாதியாகிய) அறத்தை நினையாமல், ஈட்டிய ஒள்
பொருள் - சம்

பாதித்த ஒள்ளியபொருளை, பிறர் கொள்வார் -
அன்னியர் (கொ
ண்டுபோய்ப் பயன்) கொள்ளுவார்.

1009. Strangers will inherit the riches that have been
acquired without regard for friendship, comfort and charity.

கா. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

(பி-ா.) எ-து, —புகழுடைத்தாய் செல்வத்தினை
யடையவரது நிற்கு
ங்காலஞ் சிறிதாய் வறுமை உலகத்தையெல்லாம்
கிலைசிறுத்துமேகம் வறுமை

மிக்காற்போல்வதோ ரியல்பினை யுடைத்து, எ-று.

துனி-வெறுப்பு ; அதனைச் செய்தலாற் றுனியெனப்பட்டது.

யாவர்க்கும்

பயன்பட்டார் அதனான் வழியராய வழியும் அவ்வறுமை கடிகின்குதலிற் பின்

புஞ் செல்வராய்ப் பயன்படுவொன்பது உவமையாற் பெறப்பட்டது ; படவே

நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாதென்பதாயிற்று. இதற்குச்

சீருடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில்வெறுப்பு மாரி வறங் கூர்

ந்தனைய தன்மையையுடைத்தென் அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும்

ஓர்பொருட்டொடர்பு படாமலுளைப்பாரு மூர். இவை நான்குபாட்டானும்

அச்செல்வத்தது குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—சீர் உடை - புகழுடைத்தாகிய, செல்வர் -

செல்வத்தினை யுடையவரது, சிறு துனி -
(நிற்குங்காலம்) சிறிய

வறுமை, மாரி - (உலகத்தையெல்லா நிலைநிறுத்துகிற) மேகம்,

வறம் கூர்ந்து அ ணைது - வறுமை மிகு ந்தது போல்வதோ ரியல்

பினை, உடைத்து - உடையது.

1010. The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while.)

கால-ம். அதி. நானுடைமை.

அஃதாவது மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங்களா
னுயர்க்

தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நானுதலுடையராந்தன்மை.
அதிகார

முறைமையும் இதனுளே விளங்கும்.

க02-ம். அதி. நானுடைமை.

சுகுகூ

460

க. கருமத்தா னனுத னனுத் திருத்
னல்லவர் நானுப் பிற.

(பரி-ஸா) எ-து,—நன்மக்களுடைது இழிந்த கருமங் காரணமாக
நானு தல் ; அஃதன்றி மனமொழிமெய்கள் தொடுக்கத்தான்
வருவனவோவெனின், அவை அவரளவுல் அழகிய நுதலினையுடைய
குலமகளிர் நான்கள், எ-று.

பிற குலமகளிர் நாணென்றதனுன் ஏனையது நன்மக்க
ஞெணன்பதும், நானுதலென்றதனுற் கருமத்ததிழிவும், பெற்றும்.
திருதுதனல்லவலொன்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பட்டனமைப்பற்றிப்
பிறவென்றார். இனி அற்றமறைத்தன் முதலியன பொதுமகளிர் நானே
டொக்குமென் துரைப்பாரு முளர். அவர்க்கு நான்கேடு பயக்குமென
விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்ப டாமையானும்,
அஃதுரையன்மையறிக. இதனுன் நாணின திலக்கணங் கூறப் பட்டது.

(தெ-ப-ஸா.)—நானு - (நன்மக்களது) நானைவது,
கருமத் தால் நானுதல் - (இழிந்த) கருமங்கரணமாக
நானுதலாம் ; பிற - அதல்லாமல் (மனமொழிமெய்களது
ஒடுக்கத்தால் வரு கிற) நாணங்கள், திரு நுதல் - அழகிய
நெற்றியையுடைய, ஈல்ல வர் - குலமகளிரது, நானு -
நாணங்கள் போலும்.

1011. True modesty is the fear of (evil) deeds; all other
modesty is (simply) the bashfulness of virtuous maids.

2. ஊனுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நானுடைமை மாந்தர் சிறப்பு.

(பரி-ஈ.) எ-து,-ஊனும் உடையும் அவையொழிந்தனவும்
மக்ஞமுயிர்க்கெல்லாம் பொது; நன்மக்கட்குச் சிறப்பாவது நானுடைமையே,
அவையல்ல, எ-று.

உழிந்தன—உறக்கமும் அச்சமூங் காமரும். சிறப்பு -
அவ்வுயிர்களின் வேறுபாடு. அச்சமென்று பாடமோதுவாரு மூளர்.

(தெ - ப - ஈ.)—ஊன் - உண்டியும், உடை -
ஆடையும், எச்சம் - (உறக்கம் காமம் அச்சம் என்பன)
ஒழிந்தவைகளும், உயிர்க்கு எல்லாம் - (மக்கள்)
உயிர்க்கெல்லாம், வேறு அல்ல -பொதுவாம்; மாந்தர் சிறப்பு
- நன்மக்கஞக்குச் சிறப்பாவது, நான் உடைமை -
நாணமுடைமையாம், (அவையல்ல.)

102. Food, clothing and the like are common to all men;
but modesty is peculiar to the good.

ஈ. ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணைன்று
நன்மை குறித்தது சால்பு.

(பரி-ஈ.) எ-து,—எல்லாவுயிர்களும் உடம்பினைத் தமக்கு
நிலைக்கள்கு கூக்கொன்று அத்தைவிடா; அதுபோலச் சால்பு நாணைன்று
உங்மைக்குணத் தைத் தனக்கு நிலைக்கள்குக்கொன்று அத்தை விடாது, எ-று.
470. ஈனா காடு-ம். அதி. நானுடைமை.

உடம்பெண்டது சாதியொருமை. நன்மை—ஆகுடெயர். உயிர்
உடம்போடு

கூடியல்லது பயனை ய்தாதவாறு போலச் சால்பு நானேடு
கூடியல்லது பய
நெய்தா தென்பதாம். ஊனைக் குறித்தவென்று பாடமோதுவாரு
மூளர்.

(தெ-ப-ஈ.)—உயிர் எல்லாம்-எல்லாவுயிர்களும்,
ஊனை-

உடம்பை, குறித்த- (தமக்கு) இருப்பிடமாகக் கொண்டு
அதனை

விடாவாம் ; (அதுபோல்), சால்பு - (நற்குணங்களின்)
நிறைவா

ஞது, நான் என்னு நன்மை - நாணென்கிற
நற்குணத்தை, குறித்
தது - (தனக்கு) இருப்பிடமாகக்கொண்டு
அதனைவிடாது.

1013. As the body is the abode of the spirit, so the
excellence of
modesty is the abode of perfection.

ச. அணியன்ரே நானுடைமை சான்ரேர்க்கஃப்
தின்றேற்

பிணியன்ரே பிடு நடை.

(பரி-ஶா.) எ-து,-சான்ரேர்க்கு நானுடைமை யாபரணமாம்
; அவ்வா

பரண மில்லையாயின் அவர் பெருமித்ததயுடைய நடை
கண்டார்க்குப் பிணி
யாம், எ-து.

அழகு செப்தலின் அணியென்றும், பொறுத்தற் கருமையிற்
பிணியென்

றுங் கூறினார். ஓகாரவிடைச் சொற்கள் எதிர்மறைக்கன் வந்தன.
இவை மூன்

றபாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ-ப-ஶா.)—சான்ரேர்க்கு - நற்குண
நிறைந்தோர்க்கு,

நான் உடைமை - நானமுடைமை, அணி அன்ரே -
ஆபரண
மாம்; அஃது இன்றேல் - அவ்வணி இல்லையாயின், பிடு
நடை -

(அவர்) பெருமிதங்கை, பிணி அன்றே -
(கண்டவர்க்கு) நோ யாம்?

1014. Is not the modesty oranament of the noble? Without it, their haughtiness would be a pain (to others).

ஞ. பிறர்பழியுங் தம்பழியு நானுவார் நானுக் குறைபதி யென்னு முலகு.

(பரி - ஸா.) எ-து,-பிறர்க்கு வரும்பழியையுங் தமக்கு வரும்பழியை

யும் ஒப்பமதித்து நானுவாரோ உலகத்தார் நானுக் குறைவிடமென்று சொல் லுவர், எ-று.

ஒப்பமதித்தல்-அதுவுங் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடை

யார் பெரியராகவின், அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வளைப்பதாம். இது வேல் அதனை யுடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ஸா.)—பிறர் பழியும் - பிறர்க்குவரும் பழியை

யும், தம் பழியும் - தமக்குவரும் பழியையும், நானுவார் - (ஒப்

பாகமதித்து) நானுவாரோ, உலகு - உலகத்தார், நானுக்கு—,

உறை பதி என்னும் - இருப்பிடமென்று சொல்லுவர்.

கால-ம். அதி. நானுடை.மை. சங்க

471

1015. The world regards as the abode of modesty him who fears his own and others' guilt.

கா. நான்வேலி கொள்ளாது மன்னே வியங்ஞாலம் பேணலா மேலா யவர்.

(பி - ளா.) எ-து, — உயர்ந்தவர், தமக்கேமமாக நாணினைக் கொள்வத் தனி, அகன்றாலத்தைக் கொள்ள விரும்பார், எ-து. பழி பாவங்கள் புகுதாமற் காத்தவின், வேவியென்றார். நானும் ஞால முங் தம்முண்மாறுயவழி அங்காணினைக் கொள்வதல்லது அவைபுகுது செறி யாய் ஞாலத்தினைக்கொள்ள விரும்பா ரொன்பதாம். மன்னும் ஒவும் அசைநானுகிய வேவியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பாரோன் ரஹாப்டாரு மூளர்.

(தெ-ப-ளா.)—மேலாயவர் - உயர்ந்தவர், வேவி - (தமக்கு) காப்பாக, நாண் - நானத்தை, கொள்ளாது - கொள்வதல்லா மல், வியன் ஞாலம் - பரப்பானழுமியை, பேணலர் - கொள்ள விரும்பார்.

1016. The great make modesty their barrier (of defence) and not the wide world.

எ. நானு வுயிளாத் துறப்ப ருயிர்ப்பொருட்டா ஞான்டுறவார் நானுள் பவர்.

(பி-ளா.) எ-து, — நாணினது சிறப்பறிந்து அதனை விடாதொழுகுவார் அந்த நானு முயிருங் தம்முண் மாறுயவழி நாண்சிதையாமற் பொருட்டு உயிளா நீப்பர், உயிர் சிதையாமற் பொருட்டு நாணினை நீக்கார், எ-து.

உயிரினும் நான் சிறந்ததென்பதாம். இவை யிரண்டுபாட்டாலும் அவர் செயல் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—நாண் ஆன்பவர் - நானத்தை (அதனது சிறப்பறிந்து) விடாதுநடப்பவர், (அந்நானும் உயிருங் கூடினிற் கமாட்டாத விடத்து), நானுல் - நாண் சிதையாமற்பொருட்டு, உயிர் துறப்பார் - உயிளா நீக்குவார் ; உயிர் பொருட்டான் - உயிர்சிதையாமற் பொருட்டு, நாண் துறவார் - நாணினை நீக்கார்.

1017. The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

அ. பிர்நாணத் தக்கது தானுயை வை
நாணத் தக்கதுடைத்து.

(பரி - ஸா.) எ-து, — கேட்டாருங் கண்டாரு நாணத்தக்க பழியை
ஒரு வன் தானுது செய்யுமாயின், அங்கானுமை அவனை அறம் விட்டு
நீங்கத்தக்க குற்றத்தினை யுடைத்து, எ-று.

தானெனச் செய்வானைப் பிரிக்கின்றாகவின், பிரதான்றார்.
நானே டியை பில்லாதானை அறஞ்சாரா தென்பதாம்.

172 சுலூ

க02-ம். அதி. நானுடைமை.

(தெ-ப-ஸா.)— பிர் - கேட்டவரும் கண்டவரும்,
நாணத்

தக்கது - நாணத்தக்கபழியை, தான் நானேன் ஆயின் -
(ஒருவன்)

தான் நானுது செய்வானுயின், (அங்கானுமை), அறம்
நாணத் தக்

கது - அறமானது (அவனை) விட்டு நீங்கத்தக்க
குற்றத்தை,

உடைத்து - உடையது.

1018. Virtue is likely to forsake him who shamelessly
does what
others are ashamed of.

க. குலஞ்சுடுக் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை.

(பரி-ஸா.) எ-து, — ஒருவனுக் கொழுக்கம் பிழைக்குமாயின்
அப்பிழைப்பு

அவன் குடிப்பிறப் பொன்றனையுங் கெடுக்கும்; ஒருவன் மாட்டு நா
ணின்மை

நின்றவழி அங்கிலை அவனலம் யாவற்றையுங் கெடுக்கும், எ-று.

நிற்றல் ஒருபொழுதும் நீங்காமை. நலம் சாதியோருமை
யாகவின், பிர

படு, கல்வி, குணம், செயல், இனமென் திவத்ருங் வந்தனவெல்லாங்கொள்

எப்படும். ஒழுக்க அழிவினும் நாணமிலு இறப்பத் தீதென்பதாம்.

(தெ - ப - ளா.)—கொள்கை - ஒழுக்கம்,

பிழைப்பின் -

(ஒருவனுக்கு) வழுவு மாயின், (அவ்வழுவு,) குலம் சுடும் -

(அவன்)குடிப்பிறப் பொன்றையும் கெடுக்கும்; நான் இன்மை-

நானில்லாமை, நின்றக்கடை - (ஒருவன்கண்ணே) நின்றவிட

த்து, (அங்கில), நலம் - (அப்பிறப்பு கல்வி குணம் செயல் இ)

ஏம் என்பவைகளால் அவனுக்குவரும்) நலம்யாவையும், சுடும் -

கெடுக்கும்.

1019. Want of manners injures one's family; but want of modesty injures one's character.

க0. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
நானு லுயிர்மருட்டி யற்று.

(பி-ளா.) எ-து, —தம்மனத்தின்கண் நானில்லாத மக்கள் உயிருடையார்

போன்றியங்குகின்ற வியக்கம் மரத்தாற் செய்த பாலை இயங்கிரக்கிற்றினு

ஞை தன்னியக்கத்தால் உயிருடைத்தாக மயக்கினும்போலும், எ-து.

சருவியே கருத்தாவாயிற்று. நானில்லாத மக்களியக்கம் நானுடைய பாலை யியக்கம் போல்வ தல்லது உயிரியக்க மன்றென்பதாம். இவை மூந்துபாட்டானும் நானில்லார திழிவு கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—அகத்து - (தம்) மனத்தில், நாண் - நாண் ததை, இல்லார் - இல்லாதமக்கள், இயக்கம் - (உயிருடையவர் போன்று சஞ்சரிக்கின்ற) சஞ்சரிப்பு, மரப்பாலை - மரத்தாற் செய்யப்பட்ட பாலை, நாணுல் - எந்திரக் கயிற்றினாலாகிய (ச

கங்கி-ம். அதி. குடிசெயல்வகை,
சங்க ஈடு (ஞ்சரிப்பால்), உயிர் - உயிருடையதாக,
மருட்டியற்று - மயக்குதல்போலும்.

1020. The actions of those who are without 'modesty at heart' are like those of a puppet moved by a string.

கங்கி-ம். அதி. குடிசெயல்வகை.

—
—
—

அஃதாவது ஒருவன் ரூப்பிறந்த சூழ்யை உயரச்செய்தவின் திறம்.
இது தாழ்விள்க னானுதலுடையார்க் குளதாவதாகவின்
நானுடைமையின்பின் வை க்கப்பட்டது.

க. கருமஞ் செயவொருவன் கைதுவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.

(பா-ா.) எ-து,—தன்குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய
கருமழுடி யாமையின் எண்ணிய கருமஞ் செய்தற் கியான் கையொழியே
னென்னும் ஆள் விளப் பெருமைபோலாருவனுக்கு மேம்பாடுடைய பெருமை
பிறிதில்லை,எ-று.

சூழ்செய்தற்கென்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய்
கருமச் செயலாற் செல்வமும் புகழுமெய்திக் குடியுருமாகவின், பீடுடைய
தில்லென் ரூர். குடிசெய்தற் கருமை நடத்தலால், தன்கருமஞ்
செய்யவென்றும் பிறர் கருமஞ் செய்யவென்று முரைப்பாரு மூளார்; தன்

கருமமும் அதுவேயாகலா னும், பிறவேல் செய்தல் தலைமையன்மையானும், அவையுடையன்மை யறிக.

(தெ - ப - கா.)—ஒருவன்—, (தன்குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமமுடியாமையால்), கருமம் செய - அக் கருமஞ் செய்தற்கு, கைதூவேன் என்னும் - கையொழியே ணென்கிற, பெருமையின் - முயற்சிப் பெருமைபோல, பிடி உடையது - மேம்பாடுடைய பெருமை, இல் - (அவனுக்கு) இல்லை.

1021. There is no higher greatness than that of one saying, I will not cease in my effort (to raise my family).

२. ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி
னீள்வினையா னீஞுங் குடி.

(பரி-கா.) எ-து,—முயற்சியும் நிறைந்த வறிவுமென்று
சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையருத் கருமச்செயலால்
ஒருவன் குடியுயரும், எ-று.

நிறைதல்—இயற்கையறிவு செயந்கையறிவோடுகூடி நிரம்புதல்.
ஆள்வினை முடிபுகுதாமற் பொருட்டு. ஆன்றவறிவு உயர்தற்கேற்ற செயல்களும்
அவையுடி க்ஞுங் திறமும் பிழையாம வெண்ணுதற்பொருட்டு. இவை
யிரண்டுபாட்டானும் அச்செயற்குக் காரணங் கூறப்பட்டது.

கு 474 சங்க கநட-ம். அதி. குடிசெயல்வகை.

(தெ - ப - கா.)—ஆள்வினையும் - முயற்சியும்,
ஆன்ற அறி

வும் - நிறைந்தவறிவும், என இரண்டின் - என்று
சொல்லப்பட்ட

இரண்டினையுமுடைய, நீள் வினையான் - ஓய்வு இல்லாத
கருமச்

செயலால், குடி - (ஒருவனது) குடி, நீஞும் - உயரும்.

1022. One's family is raised by untiring perseverance
in both

ஈ. குடிசெய்வ வென்னு மொருவற்குத் தெய்வ மடிதற்றுத் தான்மூங் துறும்.

(பரி - ஸா.) எ-து, — என் குடியினை யூரச்செய்யக்கடவே வென்று கொ

ண்டு அதற்கேற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையைத்

தற்றுக்கொண்டு தான் முந்துற்று நிற்கும், எ-து.

முயற்சியை அதன் காரணத்தாற் கூறினார்.
தற்றுதல்—இறுகவுடித்தல்.

முன்னடப்பார்செயல் நியதிமே வேற்றப்பட்டது.

(தெ-ப-ஸா.)—குடிசெய்வல் என்னும் - (என்) குடியினை

யூரச்செய்யக்கடவே வென்று கொண்டு (அதற்கு ஏற்ற கருமங்

களின் முயலுகிற), ஒருவற்கு - ஒருவனுக்கு, தெய்வம் - தெய்வ

மானது, மடி - உடையை, தற்று - இறுக வுடுத்திக்கொண்டு,

தான்—, முந்துறும் - முன்னே யுற்று நிற்கும்.

1023. The Deity will clothe itself and appear before him who re-

solves on raising his family.

ச. சூழாமற் ரூனே முடிவெய்துங் தங்குடியைத் தாழா துஞ்சு பவர்க்கு.

(பரி - ஸா.) எ-து, — தங்குடிக்காம் வினையை விளாங்து முயல்வார்க்கு

அவ்வினை முடிக்குங்கிறம் அவர் சூழவேண்டாமற் ரூனே முடிவெய்தும், எ-து.

குடி—ஆகுபெயர். தெய்வ முந்தூற்றலாற்
பயன்கூறியவாறு. இவை
யிரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வங் துணியாதல் சூறப்பட்டது.
(தெ - ப - ளா.)—தம் குடியை - தங்குடிக்காங்
தொழிலீல்,

தாழாது - விளாந்து, உஞ்சிருபவர்க்கு -
முயல்பவர்க்கு, (அத்
தொழில் முடிக்கும் விதம்), சூழாமல் -
ஆலோசிக்கவேண்டா

மல், தானே முடிவு எய்தும் - தானே முடிவுபெறும்.

1024. Those who are prompt in their efforts (to
better their
family) need no deliberation, such efforts will of themselves
succeed.

நு. குற்ற மிலனுய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று மூலகு.

(பாி - ளா.) எ-து,—குற்றமாயின செய்யாது தன்குடியை
யுரச்செய்

தொழுகுவானை அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று
கூழ்வர் உல

கத்தார், எ-று.

கங்க-ம். அதி. குடிசெயல்வகை.

சாளி 1475

குற்றமாயின—அறநீதிகட்டு மறுதலீயாய் செயல்கள். தாழும் பயனெய்
தனேக்கி யாவருஞ்சென்று சார்வ ளான்பதாம்.

(தெ-ப-ளா.)—குற்றம் இலன் ஆய் - குற்றமானவை செய்

திலங்கி, குடி செய்து - (தன்) குடியை உயரச்செய்து, வாழ்வாணி-வாழ்கின்றவனை, சுற்றும் ஆ - (அவனுக்கு) உறவாகவேண்டி, உலகு - உலகத்தார், சுற்றும் - (தாமே சென்று) சூழ்வர்.

1025. People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

கூ. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறங்த வில்லாண்மை யாக்கிக் கொள்ள.

(பரி - கா.) எ - து, - ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று உயர்த்துக்

சொல்லப்படுவது தான் பிறங்த குடியினையானுக் தன்மையைத் தனக்குள்தாக்

கிக்கோடல், எ-று.

போர்த்தொழிலி ணீக்குதற்கு நல்லாண்மையென விசேஷத்தார்.

குடி

பினை யானுந்தன்மை-குடியிலுள்ளான யுயரச்செய்து தன்வழிப்படுத்தல்.

அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டாற் பெறப் படும்.

(தெ - ப - கா.)—ஒருவற்கு - ஒருவனுக்கு, நல்ல ஆண்மை என்பது - நல்ல ஆண்மையென்று (உயர்த்தி) சொல்லப்படுவது, தான் பிறங்த—, இல் ஆண்மை - குடியை ஆளுதற் தன்மையை, ஆக்கி கொள்ள - (தனக்கு) உண்டாக்கிக்கொள்ளுதல்.

1026. A man's true manliness consists in making himself the head and benefactor of his family.

எ. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து

மாற்றுவார் மேற்றே பொறை.

(பரி - ளா.) எ-து,—களத்தின்கட்ட சென்றூர் பலராயினும்

போர்தாங்கு தல் வண்கண்ணர் மேலதானும்போல, சூழியின்கட்ட பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம், எ-து.

பொருட்கொக்கவேண்டுஞ் சொற்கள் உவமைக்கன் வருவிக்கப்பட்டன. நன்குமதிக்கப் படுவார் அவரோ யென்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்வா ரொய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—அமரகத்து - களத்தினிடத்து, (சென்ற வர் பலராயினும் போர்தாங்குதல்), வன் கண்ணர் போல - சூரர் (மேலாகுதல்) போல, தமரகத்தும் - சூழியினிடத்தும், (பிற ந்தவர் பலராயினும்), பொறை - (அதன்பாரம்) பொறுத்தல், ஆற்றுவார் மேற்றே - வல்லவர்மேலதேயாம்.

476. சங்க கங்ம். அதி. சூழிசெயல்வகை.

1027. Like heroes in the battle-field, the burden (of protection

&c.) is borne by those who are the most efficient in a family.

அ. சூழிசெய்வார்க் கில்லைப் பருவ மதிசெய்து மானங் கருதக் கெடும்.

(பரி-லா.) எ-து,—தங்குழியினே யுயரச்செய்வார் அச்செயலையே நோக்

காது காலத்தைநோக்கி மதியினைச் செய்துகொண்டு மானத்தையுங் கருதுவ

ராயிற் சூழி கெடும், ஆகலான் அவர்க்குக் காலங்கியதி யில்லை, எ-து.

காலத்தை நோக்கி மதிசெய்தல்—வெயின் மழை பளி யென்பன வடை

மைநோக்கிப் பின்னரச் செய்துமென் ரெழிந்திருத்தல். மானங் கருதுதல்—

இக்குழியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறவேன்

பாடு

வென்று உட்கோடல். மேல் இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழு

தென்றதுட்கொண்டு இவர்க்கு வேண்டுமோ வென்று கருதினும் அது கருதற்க

யென்று மறுத்தவாறு.

(தெ - ப - கா.)—முடிசெய்து - (குடியிரச் செய்தலை நோக்

காது காலத்தை நோக்கி) சோம்பஸ்செய்துகொண்டு, மானம் -

மானத்தையும், கருத - நினைப்பராகில், கெடும் - (குடி) கெடும்;

(ஆதலால்), குடிசெய்வார்க்கு—, பருவம்-காலங்கூடி, இல்லை—.

1028. As a family suffers by (one's) indolence and false dignity, there

is to be no season (good or bad) to those who strive to raise their family.

க. இடும்பைக்கே கொள்கலங் கொள்ளோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பா ஞுடம்பு.

(பரி-கா.) எ-து,—மூவகைத்துன்பமு முறற்பாலதாய் தன்குடியை அவை

யுறுமற்காக்க முயல்வானது உடம்பு அம்முயற்சித்துன்பத்திற்கே கொள்கல

மா மத்துனையே, அஃதொழிந்து இன்பத்திற்காத வில்கையோ? எ-து.

“உறைப்பெய லோலை போல—மறைக்குவன் பெருமங்கிற குறித்து வரு

லலே” என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. என்குடிமுழுதுமின்

புந்துயரவே நானிருமையுமெய்துதலான் இம்மெய்வருத்தமாத்திரம்
எனக்கு

நன்றென்று முயலுமறிவுடையான் அஃபெதாக்னான்று
மொழியாமைமோக்கி,

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோவென்றார். இது குறிப்புமொழி.
இவை

யிரண்டுபாட்டானும் அவர் அது செய்யுமியல்பு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—குடும்பத்தை - (தன்) குழை,
குற்றம்

மறைப்பான் - (மூவகை) துன்பங்களும்
அடையாமற்காக்க முய

ல்பவனது, உடம்பு—, இடும்பைக்கே - (முயற்சி)
துன்பத்திற்

கே, கொள்கலம் கொல் - கொள்கலமா மவ்வளவோ,
[இன்பத்

திற் காகுதவில்லையோ?]

1029. Is it only to suffering that his body is exposed who
under-

takes to preserve his family from evil?

காச-ம. அதி. உழவு.

சனை 477

கா. இடுக்கண்கால் கொன்றிட வீழு முத்துன்று
நல்லா ஸிலாத குடி.

(பரி-கா.) எ-து,—துன்பமாகிய வியம் புகுஞ்சு
தன்முதலைவெட்டிச்

சாய்க்க ஒருபற்றின்றி வீழாசிற்கும். அக்காலத்துப் பற்றுவன்
கொடுத்துத்

தாங்கவல்ல நல்லவாண்மகன் பிறவாத குடியாகிய மரம், எ-று-
முதல்—அதன்வழிக்குரியார். வளர்ப்பானைப் பெற்றுழி வளர்ந்து

பயன்

படுதலும் அல்லாவழிக் கெடுதலுமுடைமையின், மரமாக்கினார்;

“தாங்குசிறை

வாவலுமை தொன்மரங்களன்ன, ஒங்குபூல கையவத னுட் பிறங்தவீர்,
தாங்

கல்கட னுகுந்தலீ சாய்ப்பவரு தீச்சொ, னீங்கன்மட
வார்கள்கடனென்றெ

முங்கு போக்தான்.” என்றார் பிறரும். இது குறிப்புருவகம். இதனுண்
அவ

ரில்லாத குடிக்குளதாங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப- - ளா.)—அடுத்து - (தான்வீழும்போது)
முட்டுக்

கொடுத்து, ஊன்றும் - தாங்கவல்ல, நல் ஆள் - நல்ல
வாண்

மகன், இலாத - பிறவாத, குடி - குடியாகிய (மரம்),
இடுக்கண்-

துன்பமாகிய (கேட்டரியானது), கால் - (தன்) முதலீ,
கொன்

நிட - வெட்டிச்சாய்க்க, வீழும் - (ஒருபற்றில்லாமல்)
வீழாங்கி

கும்.

1030. If there are none to prop up and maintain a family (in
dis-
tress), it will fall at the stroke of the axe of misfortune.

க0ச-ம். அதி. உழவு.

அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை
வேளாளர்க்கு

முரித்தாய உழுதற்றெழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து.

இது,

மேற்குடி யுயர்தற் கேதுவென்ற ஆள்விளை வகையாகவின், குழிசெயல் வகை

யின்பின் கைக்கப்பட்டது.

க. சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனு
லுழுந்து முழுவே தலை.

(பரி - ளா.) எ-து,—உழுதலான்வரும் மெய்வருத்த நோக்கிப் பிறதொ

ழில்களைச் செய்துதிரிக்கும், முடிவில் ஏருடையார் வழியதாயிற்று உலகம்.

ஆதலான் எல்லாவருத்த முற்றும், தலையாயதொழில் உழுவே, எ-து.

ஏர்-ஆகுபெயர். பிறதொழில்களாற் பொருளெய்திய வழியும் உணவின்

பொருட்டு உழுவார்கட் செல்லவேண்டுதலிற் சுழன்ற மேர்ப்பின்ன துலக

மென்றும், வருத்தமிலவேனும் பிறதொழில்கள் கடையென்பது போதர உழு

ந்துமுழுவே தலையென்றுங் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்

பட்டது.

(தெ-ப - ளா.)—உலகம்—, சுழன்றும் - (உழுதலால் வரு

மெய் வருத்தநோக்கிப் பிறதொழில்களைச் செய்து) திரிக்கும்,
ஏர்

பின்னது - (முடிவிலே) ஏருடையார் வழியதாயிற்று ;
அதனால் -

ஆதலால், உழந்தும் - (எல்லா) வருத்தமுற்றும், தலை
யாகிய (தொழில்), உழவே - உழுதலேயாம்.

- தலைமை

1031. Agriculture, though laborious, is the most excellent (form

of labour) ; for, people, though they go about (in search of various em-
ployments), have at last to resort to the farmer.

உ. உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்று
தெழுவாரா யெல்லாம் பொறுத்து.

(பரி - கா.) எ-து, —அவ்வழுதலைச் செய்யமாட்டாது
பிறதொழில்கள்

மேற் செல்வார் யாவனையுங் தாங்குதலால், அதுவல்லார்
உலகத்தாராகிய

தேர்க்கு அச்சாணியாவார், எ-து.
காடுகொன்று நாடாக்கிக் குளங் தொட்டென்றாற்போல
உழுவாரன்

தாது உழுவிப்பார் மேலுஞ் செல்லும். உலகத்தாரார்த்து ஈண்டிவனா
யொழிக்

தாரா. கலங்காம னிறுத்தற்கண் ஆணிபோறவின், ஆணியென்றார்.
பொறுத்

தலானென்பது திரிந்து கின்றது. ஏகதேச வருவகம். அஃதாற்றுர்
தொழுவ

ஒ யெல்லாம் பொறுத்தென்று பாடமோதி, அது மாட்டாதார்
புறப்பார்

செய்யும் பரிபவமெல்லாம் பொறுத்து அவனாத்

தொழுங்களோவ ரென்
றுகைப்பாரு முளர்.

(தெ - ப - கா.)—உழுவார் - உழுதலீல் வல்லவர்,
அஃது ஆற்றுது - அவ்வுழுதலீல் செய்யமாட்டாமல்,
எழுவாரா எல் லாம் - (பிறதொழில்களிலே) மேற்செல்வோர்
யாவதோயும், பொறுத்து - தாங்குதலால், உலகத்தார்க்கு உலகத்தாராகிய (தேர்க்கு), ஆணி - அச்சாணியாவார்.

1032. Agriculturists are (as it were) the lynch-pin of the world,

for they support all other workers who cannot till the soil.

ஏ. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாங் தொழுதுண்டு பின் செல் பவர்.

(ப-கா.) எ-து,—யாவரு முன்னும் வகை உழுதலீஸ்செய்து அதனாற் ரூமுமுன்டு வாழ் கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர் ; மற்றையாளால் லாம் பிறகாத்தொழுது அதனாற் ரூமுன்டு அவரைப் பின்செல்கின்றவர், எ-று.

மற்றென்பது வழக்குப்பற்றி வந்தது. தாழு மக்கட்பிறப்பினராய் வைத் துப் பிறகாத்தொழுது அவர் சிலகொடுப்பத் தம்முடிரோம்பி அவர்பின்செல் வார் தமக்குரியரல்ல கொன்பது கருத்து.

(தெ-ய-கா.)—உழுது - (எல் லாரும் உண்ணும்படி) உழு தலீஸ்செய்து, உண்டு - (அதனால்தாழும்) உண்டு,

வாழ்வாரோ -

வாழ்கின்றவர்களே, வாழ்வார் - (தமக்கு உரியராய்)
வாழ்கின்ற

வர் ; மற்றெல்லாம் - மற்றவரொல்லாரும், தொழுது -
(பிறரை) கஃ-ம். அதி. உழவு. சங்க 479

தொழுது, உண்டு - (அதனால் தாழும்) உண்டு, பின் செல்பவர் -
(அவரை) பின்செல்லுகின்றவர்.

1033. They alone live who live by agriculture; all others lead a
cringing, dependent life.

ச. பலகுடை நீழலுங் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ வவர்.

(பரி - ளா.) எ-து, — உழுதற்றெழுழிலான் நெல்லினை யுடையராய தண்
னளியுடையோர் பல வேந்தர் குடைநிழலதாய மன் முழுதினையுங் தம்வேந்
தர் குடைக்கீழே காண்பர், ஏ-து.

அலகு-கதிர்; அஃதிஸ்டாகுபெயராய் நென்மேல்தாயிற்று. உடையவென்
பது குறைஷ்துகின்றது. நீழல்போறவின் நீழலெனப்பட்டது. நீழலவரென்றது
இரப்போர்க்கெல்லாம் ஈதனேங்கி. ஒற்றுமைபற்றித் தங்குடையென்றார்.
குடைநீழலென்பதுஉம் ஆகுபெயர்; “ஹன்றுசான் மருங்கி ஸீன்றதன்
பயனே” என்றதனால் தம்மரசனுக்குக் கொற்றம் பெருக்கி மன்முழுதும்
அவனதாகக் கண்டிருப்ப கான்பதாம்; “இரப்போர் ஈற்றமும் புரப்போர்
கொற்றமு முழ விடைவினைப்போர்” என்றார் பிறகும்.

(தெ-ப-ளா.)—அலகு உடை - (உழுதற்றெழுழிலால்)
நெல் கீலுடையராகிய, நீழலவர் - தண்ணளியுடையோர், பல
குடை நீழலும் - பலவேந்தர்குடை நிழலதாகிய
(பூமிமுழுதையும்), தம் குடைக்கீழ் - தம் (வேந்தர்)
குடைக்கீழே, காண்பர்.—

1034. Patriotic farmers desire to bring all other states under the
control of their own king.

நி. இரவா ரிரப்பார்க்கொன் நீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

(பரி-ஞா.) எ-து, — தங்கையா ஹமுதுண்டலை யியல்பாகவுடையார்
பிற காத் தாமிரவார்; தம்மையிரப்பார்க்கு அவர்வேண்டியதொன்றீனக்
கரவாது கொடுப்பர், எ-று.

செய்தென்பதற்கு உழுதலையெனவருவிக்க.

கைசெய்தூண்மாலையவரோன் பது ஒருஞான்றும் அழிவில்லாத
செல்வமுடையவரோன்றும் ஏதுவை யுட்கொண்டு சின்றது.

(தெ-ப-ஞா.)—கை - (தங்) கையால், செய்து -
(உழுதல்) செய்து, ஊண் மாலையவர் - உண்ணுதலை இயல்பாக
வுடையவர், இரவார் - (பிறகாத்தாம்) இரவார்; இரப்பார்க்கு
- (தம்மை) இரப்பவர்க்கு, ஒன்று - அவர் (வேண்டியது)
ஒன்றை, கரவாதுஷ்ணிக்காமல், ஈவர் - கொடுப்பார்.

1035. Those whose nature is to live by manual labour will
never beg but give something to those who beg.

480. சுறு

கங்கி. அதி. உழவு.

கூ. உழவினர் கைம்மடங்கி னில்லை
விழைவதூம்

விட்டேமென் பார்க்கு நிலை.

(பரி-ஞா.) எ - து, — உழுதலையுடையார்கை
அதனைச் செய்யாது மடங்கு

மாயின், யாவரும் விழையுமெனும் யாங்குதறந்தோ மென்பார்க்கு
அவ்வறத்

தின்களிற்றலு முனவாகா, எ-று.

உம்மை இறுதிக்கண்ணும் வந்தியெந்தது. உணவின்மையால்,
தாழுண்

— டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கு மில்லையாயின். அவ
ருறுப்புமாத்திர

மாய கை வாளாவிருப்பின் உலகத்து இம்மை மறுமை வீடென்னும்
பயன்கள்

நிகழ வென்பதாம். ஒன்றை மனத்தால் விழுதலுமொழிந்தே
மென்பார்க்

கெனவாப்பாரு மூர். இவையைந்தபாட்டானும்
அதனைச் செய்வாரது சிறப்
புக் கூறப்பட்டது.

(தெ-ப-வரை.)—உழவினர் - உழுதலை
யுடையவர், கை

மடங்கின்-கை (அதனைச் செய்யாது) மடங்குமாயின்,
விழுவது

உம் - (யாவரும்) விரும்பு முணவும், விட்டேம்
என்பார்க்கு -

துறங்தோ மென்பார்க்கு, நிலை - (அவ்வறத்திலே)
நிற்றலும்,

இல்லை - உளவாகா.

1036. If the farmers' hands are slackened, even the
ascetic state
will fail.

எ. தொடிப்புழுதி கஃசா வணக்கிற்
பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

(பி-ஞா) எ-து, —ஒரு நிலத்தினையுழுதவன் ஒருபலப்புழுதி
கஃசாம்

வண்ண ம் அதனைக் காயவிடுவனுயின், அதன்கட் செய்தபயிர்
ஒருபிடியின்க

ணடங்கிய ஏருவுமிடவேண்டாமற் பணைத்து விளையும், எ-து.

பிடித்து—பிடியின்கண்ணது. பிடித்தவென்பதன்
விகாரமென்பாருமூர்.

வேண்டாமல், சான்று என்பன திரிந்துநின்றன.

(தெ-ப-வுரா.) — (ஒரு நிலத்தினை யுழுதவன்),

தொடிப்

புழுதி - ஒருபலப்புழுதி, கஃசு ஆ-காற்பலமாம்படி,
உணக்கின்-

(அதனை) காயவிடுவனுயின்,

(அதனிடத்துச்செய்தபயிர்), பிடி.

த்து ஏருவும் - ஒருபிழியில் அடங்கிய ஏருவும்,
வேண்டாது -

(இட) வேண்டாமல், சாலப் படும் - பருத்து விளையும்.

1037. If the land is dried so as to reduce one pollum of earth to a
quarter, it will grow plentifully even without a handful of manure.

அ. ஏரினு நன்றா வெருவிடுதல் கட்டபி
ஏரினு நன்றதன் காப்பு.

(பா-ஞா .) எ-து,—அப்பயிர்க்கு அவ்வழுதலினும்
எருப்பெய்தல் நன்று;

இவ்விரண்டு செய்து கணைக்டால் அதனை க் காத்தல் அதற்கு
நீர்கால் யாத்

தலினு நன்று, எ-து.

காசு-ம். அதி. உழவு.

சுதாக

481

ஏர்—ஆளுபெயர். காத்தல்—பட்டி முதலியவற்றுன் அழிவெய்தாமற்
காத்
தல். உழுதல், எருப்பெய்தல், கணைக்டல், நீர்கால்யாத்தல், காத்தலென்

றிம் முறையவாய் இவ்வைந்தும் வேண்டுமென்பதாம்.

(தெ - ப - கா.)—(அப்பயிர்க்கு), ஏரினும் - அவ்வழகுதலி னும், எரு இடுதல் - எருப்பெய்தல், நன்று - நல்லதாம் ; கட்ட பின் - (இவ்விரண்டுஞ்செய்து) களைப்பிடிங்கியபின், அதன் காப்பு- அதனைக் காத்தல், நீரினும் - நீர்பாய்ச்சலினும், நன்று - நலங் தருவதாம்.

1038. Manuring is better than ploughing ; after weeding, watching is better than watering (it).

க. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலங்
தில்லாளி னாடி விடும்.

(பரி-கா.) எ-று,-அங்கிலத்திற் குரியவன் அதன்க ஞடோறுஞ்
சென்று

பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின், அஃது
அவனில்லாள்

போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்னவனே டீவிடும், எ-று.

செல்லுதல்—ஆகுபெயர். பிற்கா யேவியிராது தானே சேறல்வேண்டு
மே

எபது போதரக கிழவனென்றார். தன்கட்சென்று வேண்டுவன
செய்யாது

வேறிடத் திருந்தவழி மனையா ஞுமொறுபோல வென்றது அவன்
போகமிழத்த

ஞேக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.
(தெ-ப-கா.)—கிழவன்-(அங்கிலத்துக்கு) உரியவன்,

செல்
லான் - (அதனிடத்து நாள்தோறும்) போய்ப்பார்த்து
வேண்டி
யவை செய்யானதி, இருப்பின் - (சோம்பி) இருந்தால், நிலம்

- அங்கிலம், இல்லாளின் - மனைவிபோல, புலந்து -

(தன்னுள்)

வெறுத்து, ஊட்டிடும் - (அவனேடு) பிணங்கிவிடும்.

1039. If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

க0. இலமென் றசைஇ யிருப்பாகாக் காணி
னிலமென்னு நல்லா ணகும்.

(பரி - ளா.) எ-து, —யாம் வறியேமென்று சொல்லி
மழங்கிருப்பாகாக் கண்டால், நிலமகளென்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற
நல்லாள் தன்னுள் ளே நகா நிற்கும், எ-து.

உழுதன் முதலிய செய்வார் யாவர்க்குஞ் செல்வங்கொடுத்து
வருகின்ற வாறுபற்றி நல்லாளென்றும், அதுகண்டு வைத்தும் அது
செய்யாது வறுமை யுறுகின்ற பேதைமைபற்றி நகுமென்றுக் கூறினார்.
இரப்பாள யென்று பாட மோதுவாரு முளர். இதனேன் அது
செய்யாதவழிப்படி மிழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற வதிகார
முறைமைக்குக் காரணமு மிது.

குக 482 ச-அ-உ க0ஞு-ம். அதி. நல்குரவு.

(தெ - ப - ளா) — இலம் என்று -
வறியேமென்றுசொல்லி,

அசைஇ இருப்பாகா - சோம்பியிருப்பவரை, காணின் -
கண்டா

ல், நிலம் என்னும் நல்லாள்-நிலமகளென்று உயர்த்துச்
சொல்லப்

படுகிற நல்லாள், நகும் - (தன்னுள்ளே) சிரியாநிற்பள்.

1040. The maiden, Earth, will laugh at the sight of those
who plead

poverty and lead an idle life.

க0ஞு-ம். அதி. நல்குரவு.

அஃதாவது நூர்ப்படிவன யாவு மில்லாமை.

க. இன்மையினின்னுத தியாதெனி வின்மையி
னின்மையே யின்னு தது.

(பரி-ஈ.) எ-து,—ஒருவனுக்கு வறுமைபோல வின்னுதது
யாதென்று

விளவிள், வறுமைபோல வின்னுதது வறுமையே, பிறிதில்லை, எ-து.
இன்னுதது-துன்பஞ்செய்வது, ஒப்பதில்லையெனவே,
மிக்கதின்மை சொ

ல்லவேண்டா வாயிற்று.

(தெ - ப - ஈ.)—இன்மையின் - (ஒருவனுக்கு)
வறுமை

போல, இன்னுதது - துன்பஞ்செய்வது, யாது
எனின்-யாதென்

- துன்
றுவினுவின், இன்மையின் - வறுமைபோல, இன்னுதது
பஞ்செய்வது, இன்மையே - வறுமையே.

1041. There is nothing that afflicts (one) like poverty.

உ. இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்.

(பரி-ஈ.) எ-து,—வறுமையென்று சொல்லப்படுவ
தொருபாவி ஒருவ

துழை வருங்கால் அவனுக்கு மறுமை யின்பழு மிம்மையின்பழு
மில்லையாக

வரும், எ-து.

இன்மையெனவொருபாவியென்பதற்கு மேல்
அழுக்காதெனவொருபாவி

யென்பழி யுநாத்தாங் குரோக்க. மறுமை இம்மையென்பன
ஆகுபெயர். ஈயா

மையானுங் துவ்வாமையானும் அவையிலவாயின.

இன்றிவிட்டமென்று பாட

மோதிப் பாலியாலென விரித்துகொப்பாரு முளர்.

(தெ - ப - கா.)—இன்மை என -
வறுமையெனப்படுகிற,

ஒருபாவி—, (ஒருவனிடத்துவரும்போது),
மறுமையும் - மறு

மையின்பழும், இம்மையும் - இம்மையின்பழும், இன்றி
- (அவ

ஞக்கு) இல்லையாக, வரும் - வரும்.

1042. When cruel poverty comes on, it deprives one of
both the
present and future (bliss).

கங்கு-ம். அதி. நல்குரவு.

ச'ஏந் 48.

ஈ. தொல்வரவுங் தோலுங் கெடுக்குங் தொகையாக
நல்குர வென்னு நசை.

(பரி-கா.) எ-து,—நல்குரவென்று சொல்லப்படு மாசை தன்னுற்
பற்றப்

பட்டாருடைய டழைய குடிவரவினையும் அதற்கேற்ற சொல்லினையும்
ஒருங்கே

கெடுக்கும், எ-று.

நசையில்வழி நல்குரவு மில்லையாகவின் நல்குரவையே நசையாக்கி,
அஃது

அக்குடியிற் ரெஷ்லோர்க்கிள்லாத இழிதொழில்களையும் இளிவங்த
சொற்களையு

மூளவாக்கலான் அவ்விரண்டனையு மொருங்கு கெடுக்குமென்றார்:

“குடிப்பிறப்

பழிக்கும் விழுப்பக் கொல்லும்” என்றார் பிறரும். தோலாவது

“இழுமியால் விழுமியது நவறல்” என்றார் தொல்காப்பியனரும்.

இதற்கு

உடம்பென் துரைப்பாரு மூளர் : அஃததற்குப் பெயராயினும்
உடம்புகெடுக்கு

மென்றற்கோர் பொருட்சிறப்பில்லாமை யறிக.

(தெ-ப-ா.)—ஙல்குரவு என்னும்-வறுமையென்று
சொல்

லப்படுகிற, நசை - ஆசை, தொல் வரவும் -
(தன்னுலேபற்றப் பட்டவருடைய) பழையகுடிவரவினையும்,
தோலும் - (அதற் கேற்ற) சொல்வினையும், கெடுக்கும் -
(ஒருசேர) கெடுக்கும்.

1043. Hankering poverty destroys at once the greatness of
(one's) ancient descent and (the dignity of one's) speech.

ச. இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யினிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

(பி-ா.) எ-து,-இனிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார்
மாட்டேயும் அது பிறத்தற்கேதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்,
எ-று.

சிறப்பும்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது.
இனிவந்த சொல் - இனிவருதற் கேதுவாகிய சொல். அஃதாவது
எமக்கீயவேண்டு மென்றல். சோர்வு - தாழுஹின்ற துன்பமிகுதி பற்றி
ஒரோவழித் தம்பிறப்பினை மறந்து அது சொல்லுவதாக நினைத்தல்.

(தெ-ப-ா.)—இன்மை - வறுமையானது, இல்
பிறந்தார் கண்ணேயும் - உயர்ந்த குடிப்பிறந்தவரிடத்தேயும்,
இனிவந்த சொல் - அவமானச்சொல், பிறக்கும் - பிறத்தற்கு
ஏதுவாகிய, சோர்வு - சோர்வினை, தரும் - உண்டாக்கும்.

1044. Even in those of high birth, poverty will produce the
fault of uttering mean words.

ஒ. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

(பி - ளா.) எ-து, — நல்குரவென்று சொல்லப்படுக் கூடும் துன்பமொன்றான் கேள்வி என்றால் கேள்வி என்று வந்துவிளையும், எ-து.

484. சுஅச காந்தி-ம். அதி. நல்குரவு.

குரை-இசைவிறை. செலவு—விளாவின்கண் வந்தது. துன்பமுந்தானு முடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும், அத் துன்பமடியாகச் செல்வர்கடைஞர்க்கிக் கோட்டு சேற்றறைக்கும், அவரைக் காண்டற்றுன்பமும், கண்டான் மறுத்துமிகு நிகழுந்துன்பமும், மருவழியும் அவர் கொடுத்தது வாங்கற் றுன்பமும், அது கொடுவெந்து துகர்வன கூட்டத்துறன்பமு முதலாயின நாடோறும் வேறுவேறுக வருதலின் எல்லாத் துன்பங்களு முன்வாமென்றுங் கூறினார். இவை யெந்துபாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—நல்குரவு என்னும் - வறுமையென்று சொல்லப்படும், இடும்பையுள் - துன்பமொன்றினுள்ளே, பல் - பல வாகிய, துன்பங்கள் - துன்பங்களும், சென்று - வந்து, படும் - விளையும்.

1045. The misery of poverty brings in its train many
(more) miseries.

க. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு
நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

(பி-ளா.) எ-து, — மெய்க்குறாற் பொருளைத் தெளியவற்றின்து
சொன்னாரா

மினும், நல்கூர்ந்தார் சொல்லுஞ்சொற் பொருளின்மையைத்
தலைப்படும், எ-து.

பொருளின்மையைத் தலைப்படுதலாவது யாமிவர் சொல்லியன
விரும்பிக்

கேட்குமாயிற் கண்ணேடி இவருறுகின்ற சுறை முடிக்கவேண்டு
மென்றஞ்சி

யாவருங் கேளாமையிற் பயனில் சொல்லாய் முடிதல், கல்வியும்
பயன்படா

தென்பதாம்.

(தெ-ப-ா.)—நல் பொருள் -

மெய்ந்தாற்பொருளை, நன்கு

உணர்ந்து - தெளியவறிந்து, சொல்லினும் -
சொன்னாலும், நல்

கூர்ஸ்தார் - வறுமைப்பட்டவரது, சொல் -
சொல்லானது, பொ

ருள் சோர்வு - பொருளில்லாமையை, படும் - கூடும்.

1046. The words of the poor are profitless, though
they may be

sound in thought and clear in expression.

எ. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

(பரி-ா.) எ-து,—அறத்தோ டியைபில்லாத
நல்குரவடையான் தன்னை

யீன்ற தாயானும் பிறனைக் கருதுமாறுபோலக் கருதி நோக்கப்படும்,
எ-து.

அறத்தோடு கூடாமை - காரண காரியங்களு ளொன்று யியையாமை-
நல்குரவு-ஆகுபெயர். சிறப்புமை அவளதியற்கை யன்புடைமை விளக்கிசின்-
றது. கொள்வதின்றுதலே யன்றிக் கொடுப்பதுண்டாதது முடைமையின்,-
அது நோக்கிச் சுற்றுத்தார் யாவருங் துறப்ப ராண்பதாம்.

(தெ-ப-ா.)—அறம் சாரா - அறத்தோடு
பொருந்துதலில்

லாத, நல்குரவு - வறுமையையுடையவன், ஈன்ற

காநு-ம. அதி. நல்குரவு.

சுடு

485

(தன்னைப்) பெற்றதாயினாலும், பிறன் போல - ஏதிலன்போல, நோக்கப்படும் - (நினைத்து) பார்க்கப்படுவான்.

1047. He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

அ. இன்றும் வருவது கொல்லோ நெருங்கும் கொன்றது போலு நிரப்பு.

(பரி-ஈ.) எ-து,-நெருங்கும் கொன்றது போன்ற எனக்கின்னுதவற் றைச் செய்த எல்குரவு இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன், எ-று.

அவ்வின்னுதனவாவன—மேற்சொல்லிய துண்பங்கள். நெருங்கிமிகவருங் தித் தன்வயிறு நிறைத்தாலென்றுவன் கூற்று.

(தெ - ப - ஈ.)—நெருங்கும் - நேற்றும், கொன்றதுபோலும் - கொன்றதுபோன்று (எனக்குத்துண்பங்களைச்செய்த), நிரப்பு - வறுமையானது, இன்றும் - இன்றைக்கும், வருவதுகொல்- (என்னிடத்து) வரக்கடவதோ, [வந்தால் இனி யாது செய்வேன்.]

1048. Is the poverty that almost killed me yesterday, to meet me to-day too?

க. நெருப்பினுட் ஞஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பாடரிது.

(பரி-ஈ.) எ-து,-மந்திர மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடங்குறங்கலு மாம்; நிரப்பு வந்தழி யாதொன்று முறக்கமில்லை, எ-று.

நெருப்பினும் நிரப்புக் கொடிதென்றவா ருயிற்று. இதுவுமவன்

கூற்று. இவை நான்குபாட்டானும் நல்கூர்த்தார்க் குளதாங் குற்றங் கூறப்பட்டது.

(தெ-ப-ா.)—நெருப்பினுள் - நெருப்பிலே, துஞ்சலும் - (கிடங்கு) தூங்கலும், ஆகும் - (மந்திரமருந்துகளால் ஒருவனுக்கு) கூடும்; நிரப்பினுள் - வறுமை வந்தவிடத்து, யாது ஒன்றும்- யாதொன்றாலும், கண்பாடு - தூங்குதல், அரிது - இல்லை.

1049. One may sleep in the midst of fire ; but by no means in the midst of poverty.

க. 50. துப்புர வில்லார் துவரத் துறவாமை யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.

(பி-ா.) எ-து,—நுகரப்படும் பொருள்க வில்லாதார் தம்மாற் செயற் பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யா தொழிலால் பிறரில்லி ஒன்ன வாய உப்பிற்குங் காடிக்குங் கூற்றும், எ-து.

மான மழியாமையிற் செயற்பாலது அதுவே யாயிற்று. முற்றத் துறத் தல்—சுற்றங் தானே விட்டமையின் ஒரு வாற்றாற் றுறந்தா ராயினார் ஸின்ற தம் ४४८. சாருக் காகூ-ம். அதி. இரவு.

முடம்பிளையுங் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையு

மாளப்பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்றென்றார். இனி முற்றத்

துறத்த லாவது துப்புர வில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தா ராயினார் பின்

எவற்றை மனத்தாற்றுறவாமை யென் றைப்பாருமூர். இதனுன் அஃதுள

தாயவழிச்செய்வது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—துப்புரவு இல்லார் - அனுபவிக்கப்படும்

பொருளில்லாதவர், (தம்மாலே செயத்தகுவது முழுதுங் துறத்

தலையாகவும்), துவரத் துறவாமை - முழுதுங்கு துறவாதொழில்தல், (பிறர்வீட்டிலுள்ள), உப்பிற்கும் காடிக்கும்—, கூற்று - எமனு கும்.

1050. The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbours' salt and water.

காசு-ம. அதி. இரவு.

இனி மாண்ஸ் நிராவிரவு இரவாமையோ டொத்தவின், அதனாலும் வீடெய்

தற்பயத்ததாய உடம் போம்பப்பு மென்னும் அறநால் வழக்குப் பற்றி மே

லெய்திய துவரத்துறத்தல் விலக்குதற் பொருட்டு இரவு கூறுகின்றார். அதி

கார முறைமையும் இதனாலே விளக்கும்.

க. இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி னவர்பழி தம்பழி யன்று.

(ப 2-ஞா.) எ-து,—நல்கூர்ந்தார் இரத்தற் கேற்புடையானாக்காணின்,

அவர் மாட்டிரக்க ; இரங்தால் அவர் கரங்தாராயின் அவர்க்குப் பழியாவதல்

லது தமக்குப் பழியாகாமையான், எ-று.

இரவென்னு முதனிலைத் தொழிற்பெயர திருதிக்கண்ணான்களுருபு விகா

ரத்தாற் ரெங்கது. இரத்தற் கேற்புடைய ராவார் உரையாமைமுன் இன்றை

மொன்மை யுடையராய் மாற்று தீவார். அவர் உகுத்தரியராகவிற் காணி கெள்ளும்,

அவர்மாட் டிரங்தார்க்கு இரவான்வரு மிழிவிங்மையின்

இரக்க வென்

றும், அவரிதலிற் சுறைகாட்டாமையிற் கரப்பினென்றும்,
காட்டுவராயின் அப்

பழி துவெள்ளறுவைக்கண் மாசுபோல அவர்கட் கடிது சேறவின்
அவர் பழி

யென்றும், ஏற்பிலார்மாட் டிரவன்மையிற் தம்பழியன்றென்றுங்
கூறினார்.

(தெ-ப-ா.)—(வறுமைப்பட்டவர்), இரத்தக்கார் -
இரத்

தற்கு ஏற்புடையவரை [கேட்குமுன்னமே அறிந்து
கொடுப்ப

வரை என்றபடி], காணின் - கண்டவிடத்து, இரக்க -
(அவரி

டத்தே) இரக்கக்கடவர் ; கரப்பின் - (அப்பழிப்பட்டவர்)
ஒளித்

தாராயின், அவர் பழி - அவர்க்குப்
பழியாகுமே(யல்லது), தம்
பழி அன்று - தமக்குப்பழியாகாது.

1051. If you meet with those that may be begged of,
you may

beg; (but) if they withhold (their gift) it is their blame and not
yours.

கங்க-ம். அ.நி. இரவி.

சுறை

487

உ. இன்ப மொருவற் கிரத்த விரங்தவை
துன்ப முரூஆ வரிஞ்.

(பரி - ஈ.) எ-து, — ஒருவற்கு இரத்தனாம் இன்பத்திற் கேதுவாம், இரந்த பொருள்கள் ஈவார துணர்வுடைமையாற் றுன்றுன்புறுமல் வருமாயின், எ-று.

இன்பம்—ஆகுபெயர். உறுமலென்பது கடைக்குறைங்து நின்றது. துன் பம்—சாதி யொருமைப்பெயர். அவையாவன ஈவார்கட் காலமுமிடது மறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மன செகிழ்வன நாடிச் சொல்லலு முதலியவற்றூன் வருவனவும், மறுத்துழி வருவ னவுமாம். அவையுறுமல் வருதலாவது அவர் முன்னுயர் ந்தியக் கோடல். இரங் தவர் துன்பமுறை ஜென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றுற் றுன்புறுது எதிர் வந்திவராயி னென்றுகொப்பாரு மூனர். இவை யிரண்டு பாட்டானும் கல்குரவா ஞயிர்நீக்கு மெல்லிங்கண் இளிவில்லாவிரவு விலக்கப்படா தென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஈ.)—ஒருவற்கு—, இரந்தவை - இரந்தபொருள்கள், (�வாரது அறிவுடைமையால்), துன்பம் உரு - (தான்) துன்பமுறை, வரின் - வருமாயின், இரத்தல் - இரத்தலும், இன்பம் - இன்பத்திற்கு ஏதுவாம்.

1052. Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs).

ஈ. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ஓன ருடைத்து.

(பரி - ஈ.) எ-து, — கரத்த வில்லாத நெஞ்சினையுடைய மானமறிவார் முன்னர் கின்று அவர்மாட் டொன் றிரத்தலும் ஸ்கூர்ந்தார்க்கு ஓரழகுடை த்தி, எ-று.

சிறிய சுருக்கத்து வேண்டுமூயர் வென்றதனால், அவர்க்கு அதுகடனென்பப்பட்டது. அதனையறிதல்—சொல்லுத லற்றுகொக்க ஸாகாமைக் கேதுவாய அத் னியல்பினை யறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்னிற்றன் மாத்திரமே யமைதிலின் முன்னின் ரென்றும், சொல்லுதலான் வருஞ் சிறுமை யெய்தாமையின் ஓரோருடைத் தென்றுக் கூறினார். உம்மை

அதனிழிபு விளக்கி நின்றது.

(தெ-ப-ா.)—கரப்பு இலர - ஒளித்தவில்லாத,
நெஞ்சின்- நெஞ்சினையுடைய, கடன் அறிவார் முன் -
மானமறிவார்முன்,

நின்று—, இரப்பும் - (அவரிடத்தே ஒன்றை) இரத்தலும், ஓர்

உடைத்து - (வறுமைப் பட்டவர்க்கு) ஓரழகை உடைத்து.

1053. There is even a beauty in standing before and begging
of

those who are liberal in their gifts and understand their duty
(to
beggars).

ச. இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுங் தேற்றுதார் மாட்டு.

488. சஅஅ கஃ-ம. அதி. இரவு.

(பி - ண.) எ-து,—தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும்
மறியா

தார் மாட்டுச்சென் ரூன்றனை யிரத்தலும் வறியார்க் கீதலே
போலும், எ-று.

உம்மை ஈண்டு மவ்வாறு நின்றது. தான் புகழ்பயவா தாயினும்
முன்னுள

தாய புகழ்கெட வாராமையின், ஈதலேபோலு மென்றூர்.
ஏகாரம்-ஈற்றசை.

(தெ-ப-ா.)—கரத்தல் - (தமக்கு உள்ளது)
மறைத்தலை,

கனவிலும்—, தேற்றுதார்மாட்டு - அறியாதவரிடத்து,
இரத்த

லும் - யாசித்தலும், ஈதலே போலும் - (வறியவர்க்கு)
கொடு

த்தலேபோலும்.

1054. To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).

ஞ. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
நிரப்பவர் மேற்கொள் வது.

(பரி - ளா.) எ-து,—சொல்லுதன் மாட்டாது முன்னிற்றன்
மாத்திரத்

தான் இரப்பார் உயிரோம்பற் பொருட்டு அதனை மேற்கொண்டு
போதுகின்

நது அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்துளராய்
தன்மை

யானே, பிறிதொன்று னன்று, எ-று.

அவரில்லையாயின், மான நீக்கமாட்டாமையின் உயிர்
கீப்பொன்பதாம்.

(தெ - ப - ளா.)—கண் னின்று -
(சொல்லமாட்டாமல்) மு

ன்னின்றமாத்திரத்தால், கரப்பு இலார் - (அவர்க்கு
உள்ளது)

ஒளிக்காமற் கொடுப்பவர், வையகத்து - உலகத்து,
உண்மை

யால் - இருக்கின்றபடியினாலே, இரப்பவர்—,
மேற்கொள்வது -

(இரத்தலை) மேற்கொள்வது, (உயிர்காத்தற்
பொருட்டேயாம்.)

1055. As there are in the world those that give without
refusing,

there are (also) those that prefer to beg by simply standing
before them.

கூ. கரப்பிடும்பை யில்லாகாக் கா ணி
னிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்.

(பரி - ளா.) எ-து,-உள்ளது கரத்தலாகிய நோயில்லாகக் கண்டால்,

மான ம் விடாதிரப்பார்க்கு நிரப்பான் வருந்துன்பங்க வெ ஸ்லாஞ் சேரக்கெடும்,

எ-று.

கரத்தல் ஒருவற்கு வேண்டுவ தொன்றன்மையின் அதனை நோயென்றும்,

அஃதில்லாத இரக்கத்தக்காகாக் கண்ட பொழுதே அவர் கழியுவதைய ராவரா

க வின் எல்லா மெருங்கு கெடுமென்றுக் கூறினார். இடும்பை-ஆகுபெயர்.

முழுதுங் கெடுமென்று பாடமோதி, எஞ்சாமற்றகடுமென்று காப்பாருமூளர்.

(தெ - ப - ளா.)—கரப்பு இடும்பை - (உள்ளதை) ஒளித்த

லாகிய நோயை, இல்லாகா - உடையரல்லாகா, காணின்—,

(மானம் விடாம விரப்பவர்க்கு), நிரப்பு இடும்பை எல்லாம் -

கங்கா-ம். அதி. இரவு.

சாதக

148.

வறுமையால் வருந் துன்பங்களெல்லாம், ஒருங்கு கெடும் - சேரக்கெடும்.

ஒரு

1056. All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

எ. இகழ்ந்தெள்ளா தீவாராக் காணின் மகிழ்ந்துள்ள மூன்று ஞவப்ப துடைத்து.

(பி-ஈ.) எ-து,-தம்மை யவமதித் திழிவு சொல்லாது பொருள் கொ டுப்பாராக் கண்டால், அவ்விரப்பாரது உள்ளமகிழ்ந்து உள்ளுள் வே தன்மை யுடைத்து, எ-று.

யுவக்குங்

இகழ்ந்தெள்ளாதனயே, நன்குமதித்தலும் இளியவைக்கறலும் பெறுது ம். நிரப்பிடும்பை கெடுதலைவேயன்றி ஜம்புலன்களாலும் பேரின்பெமய்தினு ராகக் கருதலான், உள்ளுஞ்சுவப்பதுடைத்தென்றார். இவையைக்குத்துபாட்டாலும் அவ்விரத்தக்கார தியல்பு கூறப்பட்டது.

(தே - ப - ஈ.)—இகழ்ந்து - (தம்மை) அவமதித்து, எள் எாது - இழிவு சொல்லாமல், ஈவாரா - (பொருள்) கொடுப்ப வரா, காணின் - கண்டால், உள்ளம் - (அவ்விரப்பவரது) மனம், மகிழ்ந்து - மகிழ்வடைந்து, உள் உள் - உள்ளுள்ளே, உவப் பது - மகிழுந்தன்மையை, உடைத்து - உடையதாகும்.

1057. Beggars rejoice exceedingly when they behold those who be stow (their alms) with kindness and courtesy.

அ. இரப்பாரா யில்லாயி ஸீர்க்கண்மா ஞால மரப்பாவை சென்றுவங் தற்று.

(பி - ஈ.) எ-து,-வறுமையுற் றிரப்பா ஸில்லியாயின், குளிர்ந்தவிடத் தையுடைய பெரியஞாலத்துள்ளார் செலவு வரவுகள் உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றுற் சென்றுவங்தாற் போலும், எ-று. ஜகாரம்-அசைநிலை. ஞாலமென்னும் ஆகுபெயர்ப்பொருட்கு உவமையோ டொத்ததொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளாரொன்றது அவராயோ மின்தாரா. அவர்க்கீதலீசுசெய்து புகழும்

புண்ணியமுமெய்தாமையின், உயி ருடையரல்லொன்பதாம் ; “ஸவாருகு
கொள்வாரு மில்லாத வானத்து, வாழ் வாரே வன்க ணவர்” என்றார்
பிறரும். இத்தொடை யின்போக்காது இரப்ப வரில்லாயி னென்று
பாடமோதுவாரு மூளர்.

(தெ - ப - ளா.)—இரப்பார் - (வறுமையற்று)
இரப்பவர், இல்லாயின் - இல்லையாயின், ஈரம் கண் மா ஞா ஸம்
- குளிர்ந்த இடமுடைய பெரிய பூஷியிலுள்ளவரது, (செலவு
வரவுகள்), மர ப்பாவை - (உயிரில்லாத) மரப்பாவை,
சென்று வந்தற்று - (எந்திரக்கயிற்றுல்) சென்று வந்தாற்
போலும்.

1058. If there were no beggars, (the actions done in) the cool
wide world would only resemble the movement of a puppet.

கூ. 2

கீ. 90. கூகு கங்கா-ம். அதி. இரவு.
கூ. ஸவார்க ஜென்னுண்டாங் தோற்ற
மிரந்துகோண்

மேவா ரிலா அுக் கடை.

(பரி-ளா.) எ-து,—அவர்பாற் சென்று ஒன்றனை
மிரந்துகோடலை விரும்

புவா ரில்வழிக் கொடுப்பார்மாட் டென்ன புகழுண்டாம் யாதுமில்லை,
எ-று.

தோற்றம்—ஆகுபெயர். மேவுவா கொன்பது விகாரமாயிற்று.
கொடுத்தல்

வன்மை வெளிப்படாமையின், அதனும் புகழெழ்தா கொன்பதாம்.
இவை யிர

ண்டு பாட்டானும் உலகிற் கிரப்பார் வேண்டுமென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—இ ரங்து
கோள்-(அவரிடத்துக்கென்று ஒன்

தனை) இரங்துகொள்ளுதலை, மேவார் இலாக்கடை -
விரும்புவா

ரில்லாதவழி, ஸவார்கண் - கொடுப்பவரிடத்து, என் -
என்ன,

தோற்றம் - புகழ், உண்டாம் - உண்டாகும்,
[யாதுமில்லை என்
நபடி.]

1059. What (praise) would there be to givers (of alms),
if there

were no beggars to ask for and receive (them).

க0. இரப்பான் வெகுளாமை வேண்டு
நிரப்பிம்பை

தானேயுஞ் சாலுங் கரி.

(பரி-ஶா.) எ-து,-ஸவாலுக்குப் பொருளுதவாவழி,
இவனெனக் கீகின்

நில ணன்று அவனை யிரப்பான் வெகுளா தொழிதல் வேண்டும் ;
அது வேண்

ஷய பொழுது உதவாதென்பதற்கு வேறுசான்று வேண்டா,
நிரப்பாகிய தன்

னிடும்பை தானேயுஞ் சான்றுத லமையும், எ-று.

யாவர்க்கும் வேண்டுதலும் நிலையின்மையு முதலிய பிறசான்று
முண்டெ

ஷபதுபட நின்றமையின், உம்மை எச்சவும்மை. தனக்கேயென்றி
மற்றை யிரக்

தார்க்கும் அற்றைக்கண்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறுங்
துன்பத்தைத்

தனக்கே யாகவைத்துத் தானுறுங்துன்பங் தானறிந்து
வெகுளற்கவென்பதாம்.

இதனால் அவர்க்கின்றியமையாததோ ரியல்பு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—(ஈவானுக்குப் பொருள் உதவாதவிடத்

தே), இரப்பான் - இரப்பவன், வெகுளாமை வேண்டும் - (இவன்

எனக்குக் கொடுக்கின்றில்லென்று அவனை) கோபியாதொழி

தல் வேண்டும் ; (அதுவேண்டியதே பாழுது உதவாதென்பதற்கு

வேறுசாக்கி வேண்டா), நிரப்பு இடும்பைதானேயும் - வறுமை

யாகிய தங்கோய்தானேயும், களி - சாக்ஷியாதல், சாலும் -

அமையும்.

1060. He who begs ought not to be angry (at a refusal); for even

the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).

கள-ம். அதி. இரவச்சம்.

சகை 491

கள-ம். அதி. இரவச்சம்.

அஃதாவது மான்தீர வருமிரவிற் கருசுதல். அதிகார முறைமையும் இத ஞனே விளங்கும்.

க. கரவா துவங்தீயுங் கண்ணன்றீர் கண்ணு மிரவாமை கோடி யுறும்.

(பரி-கா.) எ-து,—தமக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றே மென்று உண்மகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே

ஒருவன் வறுமை கூர்தல் இரங்கு செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று, எ-று.

நல்குரவு மறைக்கப்படாத கட்டார் மாட்டும் ஆகாதென்பதுபட நின்ற மையின், உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானங்திராதெ ஸ்தாங் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியா நுயிரோம்பலே நல்லதென்பது கருத்து.

(தெ - ப - கா.)—(ஒருவன்) கரவாது -
(தமக்குள்ளதை) ஓளிக்காமல், உவங்கு - (இவர் வரப்பெற்றேமென்று) உள்ளமகி ழங்கு, சாயும் - கொடுக்கும், கண் அன்னூர்கண்ணும் - கண் போற் சிறந்தவரிடத்தும், இரவாமை - இரவாமல் வறுமைப்ப டுதல், கோடி உறும் - (இரங்கு செல்வமடைதலில்) கோடிமடங்கு நன்றாம்.

1061. Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.

உ. இரங்கு முயிர்வாழ்தல் வேண்டித் தெரங்கு கெடுக வுலகியற்றி யான்.

(பரி-கா.) எ-து,—இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார் க்கு முயன் துயிர் வாழ்தலை யன்றி இரங்கு முயிர் வாழ்தலைவேண்டி விதித்தா ஞையின், அக்கொடியோன்றுனும் அவ்வாப் போன்று எங்கு மலமங்கு கெடுவா ஞக, எ-று.

மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நானும் அதற்கு வேண்டுவதாய வண்டியும் அதற்கேதுவாய செய்தொழிலும் பழவினை வயத்தாற் கருவொடு கலங்குதலன் ரே, அவற்றுட் சில வயிர்க்கு இரத்தலையும் தொழிலாகக் கற்பித்தாஞையின் அத்தீவினையாற் றுனும் அத்துனப

ஒரு செய்

முறல்வே

ன்டு மென்பதாம். இவை யிரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்

பட்டது.

(தெ - ப - ளா.)—உலகு இயற்றியான் -
 இவ்வுலகத்தைப் படைத்தவன், (இதனிடத்து வாழ்வார்க்கு
 முயன்று சீவனஞ் செய்தலை யல்லாமல்), இரங்கும்—, உயிர்
 வாழ்தல் வேண்டின் -

492. சகூ
 களை-ம். அதி. இரவச்சம்.
 சீவனஞ் செய்தலை வேண்டி விதித்தானுயின்,
 (அக்கொடியோன்),
 பரந்து - (தானும் அவர்போல்) எங்குஞ்சமுன்று,
 கெடுக - கெ
 டக்கடவன்.

1062. If the Creator of the world has decreed even
 begging as a
 means of livelihood, may he too go abegging and perish.

ந. இன்மை யிடும்பை யிரங்குதீர் வாமென்னும்
 வன்மையின் வன்பாட் டதில்.

(பரி-ளா.) எ-து,—வறுமையான் வருந்துன்பத்தை முயன்று
 நீக்கக்கட
 வேமென்று கருதாது இரங்கநீக்கக்கடவேமென்று கருதும்
 வன்மைபோல வலி
 மைப்பாடுடையது பிறிதில்லை, எ-று.
 நெறியாய முயற்சி நிற்க கெறியல்லாத இரவாற் நீர்க்கக்
 கருதுதலின்,

வன்மையாயிற்று. வன்பாடு-முரட்டுத்தன்மை, அஃதாவது ஓராது செய்து

நிற்றல். இதனால் வறுமை தீர்த்தகுநெறி இரவன்றென்பது கூறப்பட்டது.

(தெ - ப - ரா.)—இன்மை - வறுமையால்வரும், இடும்

பை - துண்பத்தை, (முயற்சிசெய்து நீக்கக் கடவோமென்று

நினையாமல்), இரங்கு தீர்வாம் என்னும் - இரங்கு நீக்கக்கடவோ

மென்று நினைக்கும், வன்மையின் - வல்லமைபோல, வன்பாட்

டது - வளிமைப்பாடுடையது, இல் - இல்லை.

1063. There is no greater folly than the boldness with which one

seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

ச. இடமெல்லாக் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்

காலு மிரவொல்லாச் சால்பு.

(பரி-ரா.) எ-து,—நூரவேண்டுவனவின்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற்

சென்றிரத்தலை யுடம்படாத அமைதி எல்லாவுலகும் ஒருங்கிணையந்தாலும் கொ

ள்ளாத பெருமையுடைத்து, எ-று.

அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகவின், இரவொல்லாமை அதன்மே

லேற்றப்பட்டது. இதனால் அந்கெறியல்லதனைச் சால்புடையார்

செய்யாரென்

பது கருத்து.

(தெ-ப-ா.)—இடம்

இல்லாக்காலும்

அனுபவிக்கவேண்

வெதில்லாமல் வறுமைப்பட்டவிடத்தும், இரவு

(பிறரிடத்

துச் சென்று) இரத்தலுக்கு, ஒல்லா - உடம்படாத,
சால்பு -

நிறைவு, இடம் எல்லாம் - உலகமெல்லாம், (ஒருசேர
இயைங்

தாலும்) , கொள்ளாத்தகைத்து - கொள்ளாத
பெருமையுடை
த்து.

1064. Even the whole world cannot sufficiently praise the
dignity

that would not beg even in the midst of destitution.

கள்-ம். அதி. இரவச்சம்.

சகூர் 149.

ஞ. தெண்ணீ ரடுபுற்கையாயினுங் தாடந்த
துண்ணலி னாங்கினிய தில்.

(பரி-ா.) எ-து,—நெறியாய முயற்சிகொடுவெந்து தந்தது தெளிந்த
நீர் போலும் அடிப்பக்கேயாயினும் அதனையுண்டற்குமே வினியதிலை, எ-று.

தாடந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும் இழிவாய இர
வாள் வந்ததன்றித் தம்முடைமை யாகவின், அமிழ்தத்தோடொக்கு மென்ப
தாம். இதனால் நெறியினுடையது சிறிதேனும் அது செய்யுமின்பம்
பெரிதென் பது கூறப்பட்டது.

(தெ - ப - ா.)—தாள் - (வழியாகிய) முயற்சி, தந்தது
- (கொண்டுவெந்து) தந்தது, தெள் நீர் - தெளிந்த

நீர்போலும், அடு புற்கை ஆயினும் - சமைத்த கூழோயினும், உண்ணவின் ஊங்கு - (அதனை) உண்ணுதற்குமேல், இனியது - இன்பந்தருவது, இல் - இல்லை.

1065. Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

கூ. ஆவிற்கு நீளன் நிரப்பினு நாவிற்
கிரவி னினிவந்த தில்.

(பரி-ஶா) எ-து,—தண்ணீர்பெருத இறக்குங்கிலைமைத் தாயதோ ராவி ஜெக் கண்டு அறஞேக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டுமென் நிரங்குதசொல் லுங்காலும் அவ்விரவுபோல ஒருவனுவிற் கிளிவந்தது பிற்கில்லை, எ-று.

ஆ காத்தோம்பல் பேரமாகவின் ஆவிற்கென்று ம், பொருள்கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்தாகவின் நீளன்றும், இரக்கிள்ளானுக்கு இளிவு அச்சொல்லனவேயாகவின் நாவிற்கென்றும், அதுதான் எல்லாவிளிவிலும் மேற்படுதலின் இளிவங்கத்தில்லென்றுங் கூறினார். கிதனுன் அறஜும் முயன்று செய் ய்வதல்லது இரங்குசெய்யற்கவென்பது கூறப்பட்டது.

(தெ-ப-ஶா.)—ஆவிற்கு - (தண்ணீர்பெருதிறக்கு கிலைமை யதாகிய) பசவுக்கு, நீர் என்று - (தருமநோக்கி) இதற்குத் தண்ணீர் தரல்வேண்டுமென்று, இரப்பினும் - இரங்கு சொல்லும் போதும், இரவின் - அவ்விரவுபோல, நாவிற்கு - (ஒருவன்) நா விற்கு, இளிவங்கது - அவமானம்வந்தது, இல் - இல்லை.

1066. There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.

எ. இரப்ப னிரப்பானா யெல்லா மிரப்பிற்
கரப்பா ரிரவன்மி னென்று.

(பரி - ஶா.) எ-து,—இரப்பானாயெல்லாம் யானிரவாசின்றேன், யாது

சொல்லியெனின், ரமக்கிரக்கவேண்டுமாயிற் ரமக்குள்ளது
கரப்பாரையிரவா தொழிமினென்றுசொல்லி, எ-று.

494 சகசா கள-ம். அதி. இரவச்சம்.
இரண்டாவது விகாரத்தாற்றெடுக்கது. இவ்வினிவந்தசெயலான்
ஊட்டிய

வழியும்] உடம்பு நில்லாதாகவின் இதுவேண்டாவென்பது தோன்ற,
இரப்ப

என்றார். இதனால் மானங்தீரவருமிரவு விலக்கப்பட்டது.

(தெ-ப-ா-ர.)—இரப்பாரை எல்லாம்—, இரப்பின்

- (உம

க்கு) இரக்கவேண்டுமாகில், கரப்பார் - (தமக்கு
உள்ளதை) ஒளி

ப்பவரை, இரவன்மின்னன்று -

இரவாதிருங்களென்றுசொல்லி,

இரப்பன் - (நான்) இரவாநின்றேன்.

1067. I beseech all beggars and say, “If you need to
beg, never
beg of those who give unwillingly.”

அ. இரவென்னு மேமாப்பி ஞேணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

(பா-ா-ர.) எ-து,—இவ்வறுமையென்னுங்கடலை இதனும்
கடத்துமென்

ஈ கருதி ஒருவனேறிய இரவென்னுஞ் சேமமற்ற தோணி
அதன்கணேஞ்காற்
கரத்தலென்னும் வன்னிலத்தோடு தாக்குமாயிற் பிளங்குபோம்,
எ-று.

முயற்சியாற் கடப்பதனை இரவாற் கடக்கலுற்றுன் அதன்
கரைகாலைமை

யின், ஏ மாப்பிரேணியென்றார். எமாப்பின்மை தோணிமே
வேற்றப்பட்டது.

அதுகடத்தற்கேற்ற தன்மையானும், நிலமறியாது செலுத்தியவழி
உடைதலோ

னும், அதன்கணேற்க வென்பதாம். இஃதவயவவருவகம்.

(தெ-ப-ா.)—(இவ்வறுமையென்னுங் கடலை
இதனாற் கட

ப்போமென்று நினைத்து ஒருவணேறிய), இரவு
என்னும்-இரத்

தல் என்னும், எமாப்பு இல் - காவலற்ற, தோணி -
மரக்கலம்,

(அதனிடத்தே ஒடுங்கால்), கரவு என்னும் -
ஒளித்தலென்னும்,

பார் - வன்னிலத்தோடு, தாக்க - தாக்குமாயின்,
பக்குவிடும் -

பிளங்குபோம்.

1068. The unsafe raft of begging will split when it
strikes on the
rock of refusal.

க. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
வுள்ள தூஉ. மின்றிக் கெடும்.

(பரி - ஸ.) எ-து,—உடையார்முன் இல்லார் சென்றிரங்கு
சிற்றவின்

கொடுமையை நினைந்தால் எம்முள்ளங் கராங் துருகாநிற்கும் ;
இனி அங்கிலை

யைக் கண்டுவைத்தவர் இல்லையென்றவின் கொடுமையை நினைந்தால்
அவ்வரு

குமளவதானுயின்றிப் பொன்றிலிடும், எ-து.

“இரவினை, யுள்ளுங்கா ஹஸ் முருகுமா வென்கொலோ .—

கொள்ளுங்

காற் கொன்வார் குறிப்பு” என்றார் பிறரும். இரவினுங்கரவு
கொடிதென்ப

தாம். இதற்குப் பிற்கால்லாம் இரக்கிண்றவருள்ள முருகுமென்
றுளாத்தார்.

(தெ-ப-ஞா.)—இரவு - (உடையார்முன்
இல்லார்சென்று)

இரந்து நிற்றவின் கொடுமையை, உள்ள - நினைத்தால்,
உள்ளம-

காஹு-ம். அதி. கயமை.

சககு 1195

(எம்) முள்ளம், உருகும் - கரைந்துருகாநிற்கும்; கரவு - (இனி
அங்கிலையைக் கண்டிருந்தவர்) இல்லையென்றவின் கொ
டுமையை, உள்ள - நினைத்தால், உள்ளதும் - அவ்வுருகுமளவு
தானும், இன்றி - இல்லாமல், கெடும் - அழிந்துபோம்.

1069. To think of (the evil of) begging is enough to melt
one's heart; but to think of refusal is enough to break it.

கா. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ
நிரப்பவர்

சொல்லாடப் போஷ முயிர்.

(பநி-ஞா.) எ-து,—கரப்பார் இல்லையென்று சொல்லாடிய
துணையானே இரப்பார்க்கு உயிர்போகானின்றது; இனிச் சொல்லாடுகின்ற
அவர் தமக்கு உயிர் பின்னுங்றலான் அப்பொழுது எப்புணையுட்
புக்கொளித்துநிற்கும், எ-று.

உயிர்போகலாவது இனி யாமென்செய்துமென்றேங்கிச் செயலற்று
நிற் றல்; “அங்கிலையே—மாயானே மாற்றி விடின்” என்றார் பிறரும்.

கேட்டா கொல்லவற்றுமிசோற் சொல்வராகாக்கோறல்
 சொல்லவேண்டா வாயினும் அதுகாண்கின்றிலம் இஃபென்னே வென்பதாம்.
 வறுமையுற்றழி மறையா து இரக்கப்படுவாராய் கேள்கட்கும் அதனைச்
 சொல்லாட உயிர்போம், ஆன பின் மறைக்கப்படுவாராய் பிறர்க்குச்
 சொல்லாடியக்காற் போகாதெங்கே யொளித்துநிற்கும் இரண்டானும்
 போமேயன்றேவென இரவஞ்சினுனேரு வன் கூற்றுக்கி யுனாப்பாரு மூனர்.
 இவை மூன்றுபாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு
 கூறப்பட்டன.

(தெ-ப-ரா.)—சொல்லாட - (ஒளிப்பவர்
 இல்லையென்று) சொல்லிய மாத்திரத்தே, இரப்பவர் -
 இரப்பவர்க்கு, உயிர்—, போம் - போகா நின்றது;
 கரப்பவர்க்கு - (இனிச் சொல்லுகின்ற) அவ்வொளிப்பவர்க்கு,
 (உயிர்பின் இருத்தலால்), யாங்கு-
 எப்புரையுள், ஒளிக்குங்கொல் - (அப்பொழுது)
 த்து நிற்குமோ.

புகுங்தொளி

**1070. Saying “No” to a beggar
 very word will kill the refuser) where
 itself.**

takes away his life; (but as that
 then would the latter's life hide

காநு - ம. அதி. கயமை.

அஃதாவது மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளுஞ் சிறப்பு வகையாற்
 கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிட்பினால் யாவர்க்கு மெய்த வைத்
 தமையின் ஆண்டுக் குறிப்பாற் கூறியனவும் ஈண்டொழியியலுள் வெளிட்டக்
 கூறியனவுமாய் குணங்கள் யாவுமிலராய் கீழோரது தன்மை. அதனால் இஃபெ
 தெல்லாவற்றிற்கும் பின் வைக்கப்பட்டது.

க. மக்களே போல்வர் கயவ ரவரண்ண
வொப்பாரி யாங்கண்ட தில்.

496. சகூகு காநு-ம. அதி. கயமை.

(பரி - ளா.) எ-து,—வடிவான் முழுதும் மக்களையொப்பர்
கயவர்; அவர்

மக்களையொத்தாற்போன்றவொப்பு வேறிரண்டு சாதிக்கண்
யாங்கண்டதில்லை,
எ-று.

முழுதுமொத்தல் தேற்சேகாரத்தாற் பெற்றும். அவன்றது
அவர்மா

ட்டுள்ளாய் வொப்புமையை. மக்கட்சாதிக்குங் கயச்சாதிக்கும்
வடிவொத்த

விற் குணங்களது உன்மையின்மைகளா னல்லது வேற்றுமை
யறியப்படாதெ

ன்பதாம். இதனுற் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.

(தெ-ப-ளா.)—கயவர் - கீழோர், மக்களேபோல்வர்
- (வடி

வால் முழுதும்) மக்களேபோலிருப்பர் ; அவர் அன்ன
ஒப்பாரி-

அவர் அம்மக்களை யொத்தல்போன்ற வொப்பு, யாம் -
நாங்கள்,

கண்டதில் - (வேறிரண்டுசாதிகளிடத்து) கண்டதில்லை.

1071. The base resemble men perfectly (as regards form);
and we

have not seen such (exact) resemblance (among any other
species).

2. நன்றாறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்.

(பரி-ளா.) எ-து,—தமக் குதுசியாவன வறிவாரின்
அவையறியாத கீழ்

மக்கள் நன்மையுடையர், அவர்போல அவைகாரணமாகத்

தங்களுக்குச் சிறாசை

கட்கவலையிலராகலான், எ-று.

நன்மையுடையர் சாதியொருமை. உறுதிகளாவன இம்மை மறுமை வீடுகட்

குரியவாய புகழற்றுங்கள். இவற்றையறிவார் இவை செய்யானின்றே மிகச்

செயப் பெறுகின்றிலே மென்றும், செய்கின்ற விவை தமக்கு இடையூறு வருங்

கொலென்றும், இவற்றின் மறுதலையாய பழிபாவமறியாமை யென்பனவற்

றுள் யாதுவிளையுமோ வென்றும், இவ்வாற்றிற் கவலையெய்துவர், கயவர் அப்

புகழ் முதலிய வொழித்துப் பழிமுதலிய செய்யானின்றும் யாதுங்கவலையுடைய

ரஸ்லராகலாற் றிருவுடையானக் குறிப்பா விகழ்ந்தவாறு. இதனும் பழிமுத

வியவற்றிற் கஞ்சாளைன்பது கூறப்பட்டது.

(தெ-ப-ா-.)—நன்று - (தமக்கு)

உறுதியாயினவைகளை,

அறிவாரின் - அறிபவர்களினும், கயவர் - (அவையறியாத) கீழ்

மக்கள், திருவுடையர் - நன்மையுடையராவர் ; (அவர்போல),

நெஞ்சுச்சத்து - (தமது) நெஞ்சினிடத்து, அவலம் இலர் - (அவை

காரணமாக) கவலையிலர் (ஆகலால்.)

1072. The low enjoy more felicity than those who know what is good, for the former are not troubled with anxiety (as to the good).

ஏ. தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக ஸான்.

(பரி - ளா.) எ-து,-தேவருங் கயவரும் ஒரு தன்மையர்,

அஃதியாதனு

ஞனின், தேவாப்போன்று தம்மை நியமிப்பாரின்றிக்
கயவருந்தாம் விரும்

புவனவற்றைச் செய்தொழுகலான், எ-து.

காஷு-ம. அதி. கயமை.

ச'கள 497

உயர்ச்சியும் இழிவுமாகிய அதன்காரணவேறுபாடு குறிப்பாற்றேன்ற
நின் றமையின், இது புகழ்வார்போன்று பழித்தவாறுமிற்று. இதனால்
விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வளைன்பது கூறப்பட்டது.

(தெ - ப - ளா.)—தேவர் அனையர் கயவர் - தேவரும்
கயவரும் ஒருதன்மையர், (அது எதனுலெனில்), அவரும் -
அக்கயவரும், (தேவர்போலத் தம்மை நியமிப்பாரில்லாமல்),
தாம் மேவன - தாம் விரும்புமவைகளை, செய்து ஒழுகலான் -
செய்து நடத்தலால்.

1073. The base resemble the gods; for the base act as they like.

ஓ. அகப்பட்டி யாவாகாக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குக் கீழ்.

(பரி - ளா.) எ-து,-கீழாயினான் தன்னிற் சுருங்கிய பட்டியா
யொழுகு வாகாக் கண்டானுயின், அவ்வொழுக்கத்தின்கண் அவரிற் ருன்
மேம்பட்டு அதனுற் றன்மிகுகிகாட்டி யிறுமாக்கும், எ-து.

அகப்பட்டி-அகமாகியபட்டி. பட்டிபோன்று வேண்டியவாறே
யொழுக கவின், பட்டியென்றூர் ; “நோதக்கசெய்யுஞ் சிறுபட்டி” என்றூர்
பிறரும். இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கீழ் - கீழாயினேன், அகப்பட்டி
ஆவா கா - (தன்னில்) குறைந்தபட்டியாய் நடப்பவரா,
காணின் - கண்டால், (அவன் அங்கடக்கையிலே), அவரின் -
அவரைக் காட்டிலும், மிகப்பட்டு - (தான்) மேம்பட்டு,
செம்மாக்கும் - (அதனால் தன்மிகுதிகாட்டி) இறுமாப்பான்.

1074. The base feels proud when he sees persons whose acts
are meaner than his own.

ஞ. அச்சமே கீழ்கள் தாசார மெச்ச
மவாவுண்டே ஹண்டாஞ் சிறிது.

(பரி-கா.) எ-து, —கயவரதாய வாசாரங் கண்டதுண்டாயின்
அதற்குக் காரணம் அரசனுன் ஏதம் வருமென்றஞ்சு மச்சமே ;
அஃதொழிங்தால், தம் மால் அவாவப்படும்பொருள் அதனாலுண்டாமாயிற்
சிறிதுண்டாம், எ-று.

ஆசாரத்தின்காரணத்தை ஆசாரமென்றும், அவாவப்படுவதை
அவாவே! ஸ்ருங் கூறினார். எச்சத்தின்கண் ஜென்னுமேஹாவது இறுதிக்கட்
டொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு,
இவ்விரண்டானு மன்றி இயல்பாக வண்டாகாதென்பதாம்.
வேண்டியசெய்தலே இயல்பு, ஆசாரஞ் செய்தல் இயல்பன்றென்பது
இதனாற் கூறப்பட்டது.

(தெ-ப-கா.)—கீழ்களது ஆசாரம் - கீழோரது
ஆசாரம், (கண்டது உண்டாயின் அதற்குக்காரணம்),
அச்சமே - (அரச

கூட

498. சகாஶ காநு-ம. அதி. கயமை.

ஞலே துன்பம் வருமென்று அஞ்சம்) அச்சமே; எச்சம் -
(அது)

ஒழிங்தால், அவா - அவாவப்படும்பொருள், உண்டேல்
(அத

ஞல்) உண்டாமாகில், சிறிது—, உண்டாம் -
உண்டாகும்.

1075. (The principle of) behaviour in the mean is chiefly fear; if

not, hope of gain, to some extent.

சூ. அறைப்பறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க வான்.

(பதி - கா.) எ-து, -தாங்கேட்டமறைகளை இடங்தோறுங்
தாங்கிக்கொ

ஷாஸ்திரங்களு பிறர்க்குச் சொல்லுதலான், கயவர் அறையப்படும்
பறையினை

யொட்பர், எ-து.

மறை - வெளிப்படித் தீர்த்தம் விளையுமென்று பிறரை மறைத்து
ஒருவன்

சொல்லிய சொல். பிறர்-அம்மறைத்தற்குரியார். உய்த்தென்றார்,
அவர்க்கது

பெரும்பாரமாதனேங்கி. பறை ஒருவன்கையாற் றன்னை யறிவித்த
தொன்றலை

இடங்தோறுங் கொஷ்டுசென்று. யாவனையு மறிவிக்குமாகலான்,
இது தொழி

லுவமம். இதனால் அவரது செறிவின்மை கூறப்பட்டது.

(தெ - ப - கா.) - தாம் கேட்ட மறை - தாங்கள்
கேட்ட

இரகசியங்களை, உய்த்து - (இடங்தோறும்)
தாங்கிக்கொண்டு

போய், பிறர்க்கு—, உரைக்கலான் - சொல்லுதலால்,
கயவர் - கீழ்

மக்கள், அறை பறை அன்னர் - அறையப்படும்
பறைபோல்
வர்.

1076. The base are like a drum that is beaten, for they
unburden
to others the secrets they have heard.

எ. ஸர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு.

(பரி-ஈ-ஏ.) எ-து,—கயவர் நங்கதுப்பினை செரிப்பதாக வளைந்த
கையினை

யுடைய ரல்லாதார்க்குத் தாமுண்டு பூசியகையைத்
தெறித்தல்வேண்டுமென்

நிரங்தாலுக் தெறியார், எ-று.

வளைந்தகை—முறுக்கியகை. மெலிவார்க்கு யாதுங்கொடார்,
உலிவார்க்கு

எல்லாங்கொடுப்ப ளென்பதாம்.

(தெ-ப-ஈ-ஏ.)—கயவர் - கீழ்மக்கள், கொடிறு
உடைக்கும் -

(தம்) கதுப்பினை செரிப்பதாக, கூன் - வளைந்த, கையர்
அல்லா

தவர்க்கு - கையினை யுடைய ரல்லாதவர்க்கு, ஸர்ங்கை
- (தாம்)

உண்டு பூசியகையை, (தெறிக்கவேண்டுமென்று
இரங்தாலும்),

விதிரார் - தெறியார்.

1077. The mean will not (even) shake off (what sticks
to) their

hands (soon after a meal) to any but those who would break
their jaws
with their clenched fists.

49

அ. சொல்லப் பயன்படுவர் சான்றேர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்.

(பரி - கா.) எ-து,—மெலியார் சென்று தங்குறையைச் சொல்லிய
துணை

யானே இரக்கிப் பயன்படுவர் மேலாயினுர் ; மற்றைக்கீழாயினுர்
கரும்புபோல

வலியார் கையெங்குக்கியவழிப் பயன்படுவர், எ-து.

பயன்படுதல்—உள்ளதுகொடுத்தல். கீழாயினுரதிழிவுதோன்ற,
மேலாயி ஞாயும் உடன் கூறினுர். இவை யிரண்டுபாட்டானும் அவர்
கொடுக்குமாறு கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—சான்றேர் - மேலாயினேர், சொல்ல

(மெலியவர் போய்த் தங்குறையை) சொல்லியவளவிலே,
பயன்படுவர் - (இரக்கி) பிரயோசனப்படுவர் ; கீழ் - (மற்றை)
கீழாயினேர், கரும்புபோல்—, கொல்ல - (வலியவர்)
கையெங்குக்கிய விடத்தே, பயன் படும் - பிரயோசனப்படுவர்.

1078. The great bestow (their alms) as soon as they are informed ; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

க. உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர் மேல்
வடிக்காண வற்றிருகுங் கீழ்.

(பரி-கா.) எ-து,—பிறர் செல்வத்தாற் பட்டுங் தகிறு முடித்தலையும்
பாலோ டடிசி ஊண்டலையுங் கீழாயினுன் கானுமாயின், அவற்றைப்
பொருது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்க வல்லனும், எ-து.

உடுப்பது, உண்பதென்பன ஈண்டவ்வத் தொழில்மே னின்றன ;
அவற்றுற் பூண்டல் ஊர்தன்முதலிய பிறதொழில்களுங் கொள்ளப்படும்.
அவற்றைக் கண்டதுணையானே பொருமையெய்தலிற் காணினென்றும்,

கேட்ட டார் இது கூடுமென் நியையப்படைத்தல் அரிதாகவின் வற்றுகுமென்றுக் கூறினார். இதனால் பிறர்செல்வும் பொறுமை கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கீழ் - கீழாயினேன், உடுப்பதும் - (பட் உங்குகிலும்) உடுத்தலையும், உண்பதும் - (பாலுஞ்சோறும்) உண்ணுதலையும், காணின் - கண்டால், (அவைபொறுமல்), பிறர் மேல்—, (குற்றமில்லையாகவும்), வடிக்காண - குற்றமுண்டாக்க, வற்று ஆகும் - வல்லவனுவன்.

1079. The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.

கா. எற்றிற் குரியர் கயவொன் ருற்றக்கால் விற்றற் குரியர் விளாங்து.

(பரி - கா.) எ-து,—கயவர் தம்மை யாதானுமொரு தன்ப முற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விளாங்து தம்மைப் பிறர்க்கு விற்றற் குரியர்; அது வன்றி வேறெத்தொழிற் குரியர், எ-து.

500. இ00 கங்கி-ம். அதி. கயமை. உணவின்மையாகப் பிறிதாக ஒன்றுவங் துற்ற துணையானென்பது தோ ன்ற ஒன்றுற்றக்காலென்றும், கொள்ளுகின்றூர் தங் கயமையறிந்து வேண்டா வென்றத்துற்குமுன்னே விற்றுகிற்றவின் விளாங்தென்றும் கூறினார். ஒருதொழிற்கு முரியரல்லொன்பது குறிப்பெச்சம். இதனால் ஒம் பிறர்க்கடிமையாய் நிற்ப கொன்பது கூறப்பட்டது.

(தெ - ப - கா.)—கயவர் - கீழோர், ஒன்று -

ஒருதுணைபம்,
 உற்றக்கால் - (தம்மை) அடைந்தவிடத்து, (அதுவே
 சார்பாக),
 விரைங்து—, விற்றற்கு உரியர் - (தம்மைப்பிறர்க்கு)
 விலைசெய்த
 ற்கு உரியவராவர்; (அதுவல் லாமல்), எற்றிற்கு
 உரியர்-(வேறே)
 எத்தொழிலுக்கு உரியராவர்.

1080. The base will hasten to sell themselves as soon as a calamity

has befallen them. For what else are they fitted?

ஒழிபியல் முற்றிற்று.

பொருட்பால் முற்றிற்று.

501

காமத்துப்பால்.



க ஸி வி ய ள்.

இனி அப்பொருளைத் துணிக்காரணமாகவுடைத்தாய் இம்மையே
 பயப்பட தாய விண்பங் கூறுவா னெடுத்துக்கொண்டார். ஈண்டின்பமென்றது

ஒருகா லத் தொருபொருளான் ஐம்புலனு நுகர்தற் சிறப்புடைத்தாய காமவின்பத் தினை. இச் சிறப்புப்பற்றி வடநூலுட் போசராசனுஞ் சுவைபலவென்று கூறு வார் கூறுக யாக்குறவு தின்பச்சுவை யொன்றனையுமேயன இதனையே மிகு த்துக் கூறினான். இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனையிருத் தல், இரங்கல், ஊடலென்பனவோவெளின், இவர் பொருட்பாகு பாட்டினை அஹ் பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின்க ணடக்கினுளொன்க. இனி அவைதம்மையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பெ ந்தும் பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற்றைச் சுவைமிகுதிப்பைப் உலக நடையோடு ஒப்பு மொவ்வாழமயுமுடைய வாக்கிக் கூறுகின்றார். அக்கைகோ ஸிரண்டினுள்ளுங் களவாவது பினிமுப்பிறப்புக்களின்றி எஞ்ஞான்று மொ ருதன்மையராய் உருவுந்திருவும் பருவமுங்குலதூங் குணங்கு மன்பு முதலியவற் றுத் தம்மு ளொப்புமையுடையராய் தலைமகனுங் தலைமகளும் பிறர்கொடுப் பல மடிப்பவுமன்றிப் பால்வகையாற் றுமே யெதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது. அதனை யேழதிகாரத்தாற் கூறுவான் ரெட்டங்கி, முதற்கட்டகையணக்குதுத் தல் கூறுகின்றார்.

காகை - ம், அதி. தகையணங்குறுத்தல்.

அஃதாவது, பொழில்வினையாட்டு விருப்பான் ஆய நீங்க அதன்கட்டமிய ளாய் நின்றுளை வேட்டவிருப்பான் இனையார் நீங்கத் தமியனுய்வங்கு கண்ணு ந்த தலைமகன் அவள் வனப்புத் தன்னை வருத்தமுறுவித்தலைச் சொல்லுதல். இது, கண்ணுற்றபொழுதே நிகழ்வதாகவின், முதற்கட்டகூறப்பட்டது.

க. அணங்குகொ ஸாய்மயில் கொல்லோ கனங்குழழு மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.
 [தலைமகளுருவுமதவியன முன்கண்டறிவனவன்றிச் சிறந்தமையின் அவனைத் தலைமக ஜெயுற்றது.]

(பரி-ஈ.) எ-து,—இக்கனவிய குழையெடுடையாள் இப்பொழிற்கணு நெவா ளோர் தெய்வமகளோ? அன்றி யொருமயில்விசேடமோ? அன்றியொரு மானுடமாதரோ? இவளை யின்னளென்று துணியமாட்டாது என்னெஞ்சு மய ங்காநின்றது, எ-று.

102 ரூப

காகை-ம். அதி. தகையணக்குறுத்தல்.

ஓ—அசை. ஆய்மயில்—டடைத்தோன் விசேடமாக வாய்க்கு டடைத்த மயில் ; மயிற்சாதியுட்டெரிக்கெடுத்த மயிலென்றுமாம். கன குழை—ஆகுபெயர். கணக்குழையென்று டாடமோதிப் பலவாய்த் திரண்ட குழையென் றாப்பாரு மூளர். ஏழுதலாகா வருவத் தன் வருத்தமும் பற்றி அணக்குகொ லென்றும், சாயலும் பொழில்வயி ஸிற்றலும் பற்றி ஆய்மயில்கொலென்றும், தன்னெஞ்சஞ்சு சென்றமையும் அவளெதிர்நோக்கிய வாறும் பற்றி மாதர்கொ லென்றுங் கூறினான்.

(தெ - ப - ஈ.) — கனம் குழை - இக்கனமாகிய குழை யெயுடையவள், அணங்கு கொல் - (இச்சோலையிலிருப்பவளா கிய) ஒரு தெய்வப்பெண்ணே? (அல்லாமல்), ஆய்மயில் கொல்- (கடவுளால் ஆராய்ந்துபடைக்கப்பட்ட) ஒருமயில் விசேஷமோ? (அல்லாமல்), மாதர் கொல்-ஒருமானுடமாதரோ? என்னெஞ்சு - என்மனம், மாலும் - (இவளை இன்னளென்று துணிய மாட்டா மல்) மயங்காநின்றது.

1081. Is this jewelled female a celestial, a choice peahen, or a human being? My mind is perplexed.

2. நோக்கினு ணேக்கெதிர் நோக்குத ரூக்கணக்கு தாளைக்கொண் டன்ன துடைத்து.

[மானுடமாதராதல் தெளிந்த தலைமகன் அவணேக்கினுனுய வருத்தங் கூறியது.]

(பரி-ஈ.) எ-து,—இப்பெற்றித்தாய வளப்பினையெடுடையாள் என்னேக்கிற கெதிர்நோக்குதல் தானே தாக்கிவருத்துவதோரணங்கு தாக்குதற்குத் தாளையையுங் கொண்வேந்தாற்போலுங் தன்மையையெடுத்து,

மேலும் அணங்குகொ லாய்மயில்கொ வென்றமையான்,
இசரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர்நோக்குத வென்றமையின், அது
குறிப்பு நோக்கா யிற்று. வனப்பால் வருந்துதன்மேலுங் குறிப்புநோக்கால்
வருந்துதல் கூறிய வாறு. நோக்கினு வள்பதற்கு என்ன
ஞேக்கப்பட்டாளன் றாப்பாரு முனர்.

(தெ-ப-ா.)—நோக்கினுள் - (இப்படிப்பட்ட) அழகினை
யுடையவள், நோக்குஞ்சிர் - (என்) பார்வைக்கெதிரோ, நோக்கு
தல்—, தாக்குஅணங்கு - (தானே) தாக்கிவருத்துகிற ஒரு தெய்
வப்பென், தானைக் கொண்டன்னது - (தாக்குதற்குச்) சேனை
யையுங் கொண்டுவந்தாற் போலுங் தன்மையை, உடைத்து-உடை
யது.

1082. This female beauty returning my looks is like a celestial
maiden coming with an army to contend against me.

கங்க-ம். அதி. தகையணய்க்குறுத்தல்.

ஞாக 50

ந. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க்கட்டு.

[இதுவுமது.]

(பரி - ஸா.) எ-து,—கூற்றென்று றாலோர் சொல்வதனைப்
பண்டுகேட்டறிவதல்லது கண்டறியேன்; இட்பொழுது கண்டறிந்தேன்;
அது டெண்டகையுடனே டெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து, எ-று.

பெண்டகை—நானம், மடம், அச்சம், பயிர்ப்பெண்ணுங்குணங்கள். அவை அவ்வக்குழிகளா எறியப்பட்டன. அமர்த்தல் - அமர்செய்தல், பெயரதியாய விளை. பெண்டகையால் இன்பம் யத்தலு முன்டேனும் துன்பம் யத்தன் மிகுதிபற்றிக் கூற்றுக்கிக் கூறினான்.

(தெ - ப - வுரோ.)—கூற்று என்பதனை - கூற்றுவனென்று (நாலோர்)சொல்லுவதை, பண்டு அறியேன் - முன் (கேட்டறிந்த தல்லது) கண்டறிந்திலேன் ; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன் ; (அது), பெண் தகையால் - (நானம் மடம் அச்சம் பயிர்ப்புன்கிற) பெண்குணங்களுடனே, பேர்அமர் - பெரியவாய்ப்போர்செய்கின்ற, கட்டு - கண்களையுடைத்து.

1083. I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.

ச. கண்டா ருமிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண்

[இதுவுமது.]

(பி - ளா.) எ-து,—பெண்டகையையுடைய விட்டேதைக்கு உளவாய கண்கள் தம்மைக்கண்டா ருமிருண்ணுங் தோற்றத்துடனேகூடி அமர்த்திருங்தன, எ-று.

அமர்த்தல் — மாறுபடுதல். குணங்கட்கும் டேதைமைக்கு மேலாது கொடியவாயிருந்தனவென்பதாம்.

(தெ-ப-ளா.)—பெண்டகை - பெண்குணங்களுடைய, பேதைக்கு - இப்பேதைக்கு, கண் - கண்கள், கண்டார் - (தம்மை) கண்டவரது, உயிர் உண்ணுங் தோற்றத்தால் - உயிரொட்டுண்ணுங் தோற்றத்துடனேகூடி, அமர்த்தன - மாறுபட்டிருந்தன.

1084. These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.

நு. கூற்றமோ கண்ணே பிளையோ மடவர

ஞேக்கமிம் மூன்று முடைத்து.

ஏ. நுசா கங்கா-ம். அதி. தகையணக்குறுத்தல்.

[இதுவுமது.]

(பா - கா.) எ-து, — என்னை வருத்துதலுடைமையாற் கூற்றமோ ? என்

மேலோடுத லுடைமையாற் கண்ணே ? இயல்பாக வெருவத ஹடைமையாற்

பிளையோ? அறிகின்றிலேன். இம்மடவரல் கண்களி ஞேக்கம் இம் மூன்றன்

ரன்மையையு முடைத்தா யிரானின்றது, எ-று.

இன்பழுங் துன்பழும் ஒருங்கு செய்யாவின்ற தென்பதாம். தொழில்பற்றி

வந்த ஜைநிலையுவமம்.

(தெ - ப - கா.)—கூற்றமோ - (என்னை வருத்துதலாலே) கூற்றமோ ? கண்ணே - (என்மேலோடுதலாலே) கண்ணே? பிளையோ - (இயல்பாக அஞ்சுதலாலே) பெண்மானே ? (அறி கின்றிலேன்); மடவரல்நோக்கம் - இம்மாது (கண்களின்) பார் வையானது, இம்மூன்றும் - இம்மூன்றனுடைய தன்மைகளையும், உடைத்து - உடைத்தாயிருக்கின்றது.

1085. Is it Yama, (a pair of) eyes or a hind ?—Are not all these three in the looks of this maid?

கா. கொடும்புருவக் கோடா மறைப்பி னடுங்களுர் செய்யல மன்னிவள் கண்.

[இதுவுமது.]

(பி-ா.) எ-து,—பிரியாந்பாய கொடும்புருவங்கடாஞ்

செப்பமுடை

பவாய் விலக்கினவாயின் அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்குநடுக்குங்

துயாக் செய்யமாட்டா, எ-து.

நட்டாராக் கழறுவார்க்குத் தாஞ் செம்மையுடையராதல் வேண்டவிற்

கோடாவென்றும், செப்கின்ற அவற்றிற்கும் உறுபுகின்ற தனக்கும் இடை

நின்று விலக்குக்காலுஞ் சிறிதிடைபெறின் அதுவழியாக வந்து அனுர் செய்யு

மாகவின் மறைப்பினென்றுங் கூறினார். நடுங்கஞர் - நடுங்கற்கேதுவாயவஞர்.

தாமியங்பாகக் கோடுதலுடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்

நிடிக்கமாட்டாவாயின வென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண்

வந்தது.

(த - ப - வா.)—கொடும் புருவம் - (பிரியா நட்பாகிய)

கொடியபுருவங்கள், கோடா மறைப்பின் - (தாம்) செவ்வையா

யிருந்துவிலக்கினால், (அவைகளைக்கடந்து), இவள்கள்-இவளது

கண்கள், நடுங்கு அனுர் - நடுங்குதற்கு ஏதுவாகியதுயா, செய்

யல - (எனக்கு) செய்யமாட்டா.

1086. Her eyes will cause (me) no trembling sorrow,
if they are

properly hidden by her cruel arched eye-brows.

காகை-ம். அதி. தகையணங்குறுத்தல்.

நுட்டு

ஏவு

எ. கடாதுக் களிற்றின் மேற் கட்படா மாதர்
படாஅ மூலை மேற் துகில்.

[அவன் மூலைகளினுய வருத்தங் கூறியது.]

(பி-ஞ.) எ-து,-இம்மாதர் படாமூலைகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தவின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத் தினை யொக்கும், எ-று.

கஸ்தோ மறைத்தல் பற்றிக் கட்படா மென்றான். துவிலான் மறைத்தல் நானுடை மகளிர்க் கியல்பாகவின், அத்துவிலோடு அவற்றின் வெம்மையும் பெருமையுங் கண்டு இத்துணையாற்றலுடையன இனி யெஞ்ஞான்றுஞ் சாய்வில வெனக் கருதிப் படாமூலையென்றான். உவமை சிறிதுமறையாவழி உவை கொல்லுமென்பதுதோன்ற நின்றது.

(தெ-ப-ஞ.)—மாதர் - இம்மாதரநுடைய, படா மூலையேல் துகில் - சாய்தவில்லாத மூலைகளின் மேலிட்ட ஆடையானது, (அவைகொல்லாமற் காத்தலால்), கடாக் களிற்றின் மேல் - (கொல்லுவதாகிய) மதயானையின் மேலிட்ட, கட்படாம் - முக படாத்தினை (ஒக்கும்.)

1087. The cloth that covers the firm bosom of this maiden
is (like) that which covers the eyes of a rutting elephant.

ஆ. ஓண்ணுதற் கோலு வுடைந்ததே ஞாட்டிலு
ணன்னுரு முட்குமென் பீடு.

[தாலினுய வருத்தங் கூறியது.]

(பரி-னா.) எ - து, — போர்க்களத்து வந்து நேராத பகைவரும், நேர்க் தார் வாய்க்கேட் டஞ்சுதற் கேதுவாய என்வலி இம்மாதர தொள்ளிய நுத லொன்றற்குமே அழிந்துவிட்டது, எ-று.

மாதாளன்பது அதிகாரத்தான் வந்தது. ஞாட்பினு ஸென்றதனால் பகைவ ராதல் பெற்றும். பீடென்றபொதுமையான் மனவலியுங் காயவலியுங் கொ ஸ்க. ஓவென்னும் வியப்பின்கட்குறிப்பு அவ்வளிகளது பெருமையும் நுதலது சிறுமையுங் தோன்ற நின்றது. கழிந்ததற் கிரக்கலிற் ரற்புகழித வண்ணுயிற்று.

(தெ-ப-னா.)—ஞாட்பினுள் - போர்க்களத்து, நண்ணுரும்- எதிர்த்திலாதபகைவரும், உட்கும் - (எதிர்த்தவர்வாய்ச் சொற் கேட்டு) அஞ்சுதற்கு ஏதுவாகிய, என்பீடு - என்வலி, ஒன் நுத ற்கு ஓ - (இம்மாதருடைய) ஒளிபொருங்கிய நெற்றியொன்றற்கு மே, உடைந்தது - அழிந்துவிட்டது.

1088. On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battle-field.

கூ. பினையேர் மடநோக்கு நானு முடையாட்
கனியெவலே வேதில தந்து.

குடு

56 இங் ககா-ம். அதி. குறிப்பறிதல்.

[அனிலத்தானுய வருத்தங்கூறியது.]

(பரி-னா.) எ-து, — புறத்து மாண்பினையொத்த மடநோக்கினையும் அக த்து நானினையுமுடையளாய விவட்கு ஒத்துமையுடைய இவ்வணிகளே யமை ந்திருக்க வேற்றுமையுடைய வணிகளைப் படைத்தணிதல் என்னபயனுடைத்து, எ-று.

மடநோக்கு - வெருவத லுடையநோக்கு. இவட்குப் பாரமாதலும்

எனக் கணங்காதலுங் கருதாமையின், அனிந்தார் அறிவில் கொன்பதாம்.
(தெ-ப-ா.)—பினே ஏர் மடநோக்கும் - (புறத்திலே)
பெ ஸ்மான்போன்ற அஞ்சுதலுடைய பார்வையையும்,
நானும்(அகத்தில்) நாணினையும், உடையாட்கு - உடைய
இவருக்கு, (ஒற்றுமையுடைய இப்பார்வையும் நானும் ஆகிய
அணிகளே போதுமானவையாயிருக்க), ஏதில தந்து -
வேற்றுமையுடைய அணிகளையுண்டாக்கி, அணி - அணிதல்,
வன் - என்னபய நூடைத்து?

1089. Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind?

க0. உண்டார்க ணல்ல துநரூக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த வின்று.

[தலைமகள் குறிப்பறிதலுற்றுன் சொல்லியது.]

(பி-ா.) எ-து,-அடப்படு நரை தன்னையுண்டார்மாட்டு
மகிழ்ச்சியைச் செய்வதல்லது காமம்பேரலக் கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச்
செய்தலுடைத் தன்று, எ-று.

அடிரூ—வளிப்படை. காமமென்றது ஈண்டு அது துகர்தம்
கிடஞ்சி யானா. கண்டார்கணென்னு மேஹாவது இறுதிக்கட் டொக்கது.
மகிழ்செ
ய்தற்கட் காமம் நறவினுஞ் சிறங்கதே யெனினும் இவள் குறிப்பாராய்க் காலி
யாமையின் யானது பெற்றிலேனெனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க, “அரி
மயிர்த்திரன் முன்கை” என்னும் புறப்பாட்டிற் குறிப்புப்போல.

(தெ - ப - ா.)—அடி நரை - காய்ச்சப்பட்ட
மதுவானது, உண்டார்கண் அல்லது - (தன்னை)
உண்டவரிடத்தேயல்லாமல், காமம்போல்-, கண்டார் -
கண்டவரிடத்தே, மகிழ் செய்தல்மகிழ்ச்சிசெய்தலை, இன்று -
உடைத்தன்று.

1090. Unlike boiled honey which yields delight only when it
is drunk, love gives pleasure even when looked at.

கக0 - ம். அதி. குறிப்பறிதல்.

அஃதாவது: தலைமகன் தலைமகளைக் குறிப்பினையிதலும், தோழி குறிப்பினையிதலும், அவடான் அவ்விருவர் குறிப்பினையும் மறிதலுமாம். தகை

கக0-ம். அதி. குறிப்பறிதல்.

குள் ८१

பணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகவின், தகையணங்குறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. இருநோக்கிலென்கூண்டு தொருநோக்கு நோய்நோக்கொன் நாங்நோய் மருந்து.

[தலைமகன் தலைமகளுள்ப்பாட்டுக் குறிப்பினை அவனேக்கினு எறிந்தது.]

(பரி-ஈ.) எ-து,—இவளுடைய வண்க ணகத்ததாய நோக்கு இதுபொ முத என்மே லிரவு நோக்காயிற்று ; அவற்றுள் ஒருநோக்கு என்க ஞேயப் செய்யு நோக்கு, ஏனையது அங்நோய்க்கு மருந்தாய நோக்கு, எ-று.

உண்கன் - மையுண்டகன். நோய் செய்யுநோக்கு—அவன் மனத்தினுய காமக்குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு. மருந்தாய நோக்கு - தன்க ணிகழ்கின்ற அஷ்டநோக்கு. நோய்செய்யு நோக்கினைப் பொதுநோக்கென்பா ருமூர் : அது நோய்செயிற் கைக்கிளையாவதுல்லது அகமாகாமை யறிக. இவ் வருத்தங் திரும் வாயிலு முண்டாயிற் தென்பதாம்.

(தெ-ப-ஈ.)—இவள் உண் கண்-இவளுடைய (மை) உண் டகண்களில், உள்ளது - இருக்கின்ற பார்வையானது,

இரு நோக்கு - (இப்பொழுது என்மேல்)
இரண்டுபார்வையாயிற்று; (அவ தறுள்), ஒரு நோக்கு -
ஒருபார்வையானது, நோய் நோக்கு - (என்னிடத்து)
நோய்செய்யும் பார்வையாம்; ஒன்று - மற்றொரு
பார்வையானது, அந்நோய் மருங்து - அந்நோய்க்கு மருங்தா
ன பார்வைபாம்.

1091. There are two looks in the dyed eyes of this
(fair one); one causes pain, and the other is the cure thereof.

2. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

[இதுவுமது.]

(ப-நா.) எ-து,- இவள்கண்கள் யான்காணுமல் என்மே
நேக்குகின்ற அருயிய நோக்கம் மெய்யறு புணர்ச்சியின் ஒத்த
பாதியளவன்று, அதனினு மிகும், எ-று.

தானேக்கியவழி நாணியிறஞ்சியும் நோக்காவழி உற்றுநோக்கியும்
வருத லாற் களவுகொள்ளுமென்றும், அஃதூளதாங் காலஞ் சிறிதாகவிற்
சிறுநோக்க மென்றும், அஃது உள்ப்பாளின்வழி நிகழ்வதாகவின்
இனிப்புணர்தல் ஒருதலை யென்பான் செம்பாகமன்று பெரிதென்றுங்
கூறினான்.

(தெ - ப - நா.)—கண் - (இவளது) கண்கள்,
களவுகொள் ஞும் சிறு நோக்கம் - நான்காணுமல்
என்னைப்பார்க்கின்ற சிறிய பார்வை, காமத்தில் - மெய்யறு
புணர்ச்சியில், செம் பாகம் அன் று - ஒத்தபாதியளவன்று,
பெரிது - (அதனிலும்) மிகும்.

நா. ருஷ ககா-ம். அ.கி. குறிப்பறிதல்.

1092. A single stolen glance of her eyes is more than
half the pleasure (of sexual embrace).

ஈ. நோக்கினு ஞேக்கி இறைஞ்சினு எஃதவள்
யாப்பினு எட்டிய நீர்.

[நோக்கினு நாணி மறித்து.]

(பரி - ள.) எ-து, —யானேக்காவளவிற் ரூணன்ஜை
யன்போடு நோக்கி

ஞன், நோ க்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்,
அக்குறிப்பு இரு

வேமிடையுங் தோன்றிய அற்புப் பயிர்வளர அதன்க ணவள்
வார்த்த நீரா

யிற்று, எ-து.

அஃதென்னுஞ் சுட்டுட்பெயர் அச்செய்கைக் கேதுவாய
குறிப்பின்மே

வின்றது. யாப்பினு யதனை யாப்பென்றார். ஏக்டேசவருவகம்.

(தெ - ப - ள.)—அவள்—, நோக்கினாள் -
(நான் பாராத

வளவிலே தான் என்னை அன்போடு) பார்த்தாள் ;
நோக்கி -

பார்த்து, இறைஞ்சினாள் - (ஒன்றை
உட்கொண்டு நாணி) தலை

குனிந்தாள்; அஃது - அச்செய்கைக்கு ஏதுவாகிய
குறிப்பானது,

யாப்பினுள் - (எம்மிருவரிடத்துங் தோன்றிய)
அன்பாகியபயிரு

ள், அட்டிய நீர் - (அதுவளரும்படி) வார்த்த
நீராயிற்று.

1093. She has looked (at me) and stooped (her head);
and that
(sign) waters as it were (the corn of) our love.

ச. யானேக்குங் காலை நிலனேக்கு நோக்காக்காற்
ருனேக்கி மெல்ல நகும்.

[நானினாலு மகிழ்ச்சியினாலு மறிந்தது.]

(பரி - கா.) எ-று,-யான் றன்னை நோக்குங்காற் ருனெதிர்

நோக்காது

இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; அஃதறிக்
தியானேக்காக்காற் ருனென்

ஈனவாக்கித் தன்னுள்ளே மகிழ்வாசிற்கும், எ-று.

மெல்ல—வெளிப்படாமல். மகிழ்ச்சியாற் புணர்தற் குறிப்
பினிது விளங்

கும். மெல்லங்கு மென்பதற்கு முறுவலிக்குமென் றுகாப்பாரு
மூளர்.

(தெ - ப - கா.)—யான் நோக்குங் காலை -
(தன்னை) நான்

பார்க்கும்போது, நிலம் நோக்கும் - (எதிர்பாராமல்
நாணித்தலை

குனிந்து) நிலத்தைப் பாரா நிற்கின்றூள் ;
நோக்காக்கால் -

(அதை அறிந்து நான்) பாராத போது, தான்
நோக்கி - தான்

(என்னை) பார்த்து, மெல்ல நகும் - (தன்னுள்ளே)
மகிழா
நிற்பன்.

1094. When I look she looks down ; when I do not, she
looks and smiles gently.

ஞ. குறிக்கொண்டு நோக்காமை யல்லா
லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

506

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,-நேரோ குறிக்கொண்டு நோக்காத் துணியங்லது ஒரு கண்ணாக் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் றன்னுள்ளே மகிழாறிற்கும், எ-று.

சிறங்கணித்தா வென்பது செய்யுள் விகாரம். சிறங்கணித்தல் - சுருங்கு தல். அது தாழும் வெளிப்பட சிகிழாமையிற் போலவேன் ரூண். நோக்கியே ஏன்பது சொல்லெச்சம். இனி இவனை யெய்துதல் ஒருதலை யென்பது குறிப் பெச்சம்.

(தெ-ப-ஈ.)—குறிக்கொண்டு - (நேரோ) குறிக்கொண்டு, நோக்காமை அல்லால் - பாராமைமாத்திரமேயல்லது, ஒரு கண் - ஒருகண்ணை, சிறங்கணித்தாள் போல - சுருங்கினவள்போல, நகும் - (என்னைப் பார்த்துத் தன்னுள்ளே) மகிழாநின்றூள்.

1095. She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

க. உரூஅ தவர்போற் சொலினுஞ் செரூஅர்சொ லொல்லை யுணரப் படும்.

[தோழி சேட்படுத்தவழி அவள்குறிப்பறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.]

(பி - ஈ.) எ-து,-புறத்து நொதுமலர்போலக் கடுஞ்சொற் சொன்னு ராயினும், அகத்துச் செறுதலிலாதார் சொற்பிறடயத்தல் குறையுற்றுராற் கடிதி னறியப்படும், எ-று.

கடுஞ்சொலன்பது-இவ்விடங் காவன் மிகுதியுடைத்து வரற்பாலி ரல்லீ ரொன்றன் முதலாயின. செறுளொனவே, அருளுடைமை பேறப்பட்டது. தன் குறை முடிக்கூக் கருதியே சேட்படுகின்றமை குறிப்பானநிக்து, உலகியன் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கு மொக்கும்.

(தெ - ப - ளா.)—உருதவர்போல் - (புறத்திலே) அயலார் போல, சொலினும்-(கடுஞ்சொல்)சொல்லினும், செறுர் சொல்- (உள்ளே) பகையாதவர்சொல், (பின் பிரயோசனப் படுதல்,) ஒல்லை உணரப்படும் - (குறையிரங்தவராலே) கடிதில் அறியப் படும்.

1096. Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

எ. செறுஅச் சிறுசொல்லுஞ் செற்றூர்போ ஞேக்கு முறையூர்போன் றற்றூர் குறிப்பு.
[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—பின்னினிதாய் முன்னின்னுதாய சொல்லும் அகத் துச் செறுதிருக்கே புறத்துச் செற்றூர் போன்ற வெகுளிமோக்கும் கொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன், எ-று.

510. இகே

ககா-ம். அதி. குறிப்பறிதல்.

குறிப்பு—ஆகுபெயர். இவை உள்ளே யொருபயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்வாக்கான், இவற்றிற் கஞ்சவேண்டா வென்பதாம்.

(தெ-ப-ா.)—செருச் சிறு சொல்லும் - (பின் இனிதாவ தரய் முன்னே)இன்னதாகிய சொல்லும், செற்றூர் போல் நோக்கும் - (உள்ளே பகையாதிருங்தே புறத்தே) பகைத்தவர்போன்ற கோபப்பார்வையும், உரூர் போன்று - அயலார்போவிருந்து, உற்றூர் - நட்பாயினவர்க்கு, குறிப்பு - ஒரு குறிப்புப்பற்றிவருவனவாம்.

1097. Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

அ. அசையியற் குண்டாண்டோ ஓன்யா ஞேக்கப் பசையினள் பைய நகும்.

[தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகன்கள்டு தலைமகன் கூறியது.]

(பரி-ா.) எ-து,—என்னையகற்றுகின்ற சொற்காற்று தியானிரங்கு நோ க்கியவழி அஃதறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றூள், அதனால் நூட்டுக்கிய வியல்பினையுடையாட்கு அங்கையின்கண்ணே தோன்றுகின்ற தோர் ஸ்த்ரைக் குறிப்புண்டு, எ-று.

ஏர்—ஆகுபெயர். அக்குறிப்பு இனிப்பழுதாகா தென்பதாம்.

(தெ-ப-ா.)—யான் நோக்க - (என்னை நீக்குகின்ற சொல் லுக்குப் பொருமல்) நான் (இரங்கு) நோக்கியவிடத்து, பசையினள் - (அதுதெரிந்து) இரங்கினவளாகி, பைய நகும் - உள்ளே நகாநின்றூள், (அதனால்), அசை இயற்கு-அசைந்த சாயலையுடையவருக்கு, ஆண்டு - அங்கையி னிடத்து, ஓர் ஏர் - ஒரு நன்மைக்குறிப்பு, உண்டு - உளது.

1098. When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

க. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள.

[தோழி மதியுடம் படுவா டன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—முன்னறியாதார்போல ஒருவரை யொருவர் பொது நோக்கத்தா ஞேக்குதல் இக்காதலை யுடையார் கண்ணே எ-று.

யுளவாகா நின்றன,

பொதுநோக்கு—யாவர்மாட்டும் ஒரு தன்மைத்தாய் நோக்கு.
நோக்குதற் ரெழில், ஒன்றேயாயினும் இருவர்கண்ணு நிகழ்தலானும்,
ஒருவர்கட்டானுக் குறிப்பு வேறுபாட்டாற் பலவா மாகலானும்,
உளவெனப் பன்மையாற் கூறப் பட்டது. இருவரும் மதுமறைங்
துங்டோர் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தவின் அதுபற்றிக்
காதலாலொன்றும், அது புறத்து வெளிப்படாமையின் ஏதிலார்போல
வென்றுக் கூறினார்.

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

நுகை

ஏ/1

(தெ-ப-நா.)—ஏதிலார் போல - முன்னறியாதவர்
போல, பொது நோக்கு நோக்குதல் - (ஒருவரை ஒருவர்)
பொதுப்பார்
வையாகப் பார்த்தல், காதலார்கண்ணே - ஆசையையுடைய
விருவரிடத்தும், உள் - உண்டாகின்றன.

இவ்

1099. Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

க.0. கண்ணேடு கண்ணிலை கோக்கொக்கின்
வாய்ச்சொற்க வென்ன பயனு மில.

(பரி-ஈ.) எ-து,—காமத்திற் குரிய விருவருள் ஒருவர் கண்களோடு ஒரு வர்கண்கள் நோக்கா லொக்குமாயின், அவர் வாய்மைதோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனு முடையவல்ல, எ-து.

நோக்காலொத்தல்— காதனேக்கிளவாதல்.

வாய்ச்சொற்கள்—மனத்தின் கணிஞ்றி வாயளவிற் ரேன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லுங் கேட்டு உலகியன்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன அவள் புனங் காவன்மேலும் அவன் வேட்டத்தின்மேலுஞ் சொல்லுவன். பயனில் சொற்க ளாகவின், இவை கொள்ளப்படா வென்பதாம். இவை புணர்த விமித்தம்.

(தெ-ப-ஈ.)—(காமத்திற்குரிய இருவருள்), கண்ணேடு—(ஒருவரது) கண்களோடு, கண் இணை—(ஒருவர்) கண்கள், நோ க்கு ஒக்கின்—பார்வையால் ஒக்குமாயின், வாய்ச்சொற்கள்—(உண் மைதோன்றச் சொல்லுகின்ற) வாய்ச்சொற்கள், என்ன பயனும்- ஒருபயனும், இல— உடையனவல்ல.

1100. The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

அஃதாவது அங்கனங் குறிப்பறிந்து புணர்த தலைமகன் அப்புணர்ச்சி யினை மகிழ்ந்து கூறல். அதிகாரமுறைமையும் இதனுடே விளங்கும்.

க. கண்டுகேட்டு உண்டுயிர்த துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள.

[இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது.]

(பரி - ஈ.) எ-து,—கண்ணுற் கண்டும் செவியாற் கேட்டும் நாவாலுன் டும் மூக்கான் மோந்தும் மெய்யாற் நீண்டியும் அனுபவிக்கப்படு மைம்புலனும் இவ்வொள்ளிய தொழியை யுடையாள் கண்ணே யுளவாயின், எ-து.

உம்மை-முற்றும்மை.

தேற்றேகாரம்

வேறிடத்தின்மை

விளக்கின்றது. வேறுவேறு காலங்களில் வேறுவேறு பொருள்களான நூபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே யனுபவிக்கப் பட்டனவென்பதாம். வடதுலார்

5/2 இட - ககக-ம். அ.தி. புணர்ச்சிமகிழ்தல்

இடக்கர்ப் பொருள்வாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டடக்கிக் கூறப்பட்டன.

(தெ-ப-ா.)—கண்டு - (கண்ணலே) கண்டும், கேட்டு - (செவியாலே) கேட்டும், உண்டு - (நாவாலே) உண்டும், உயிர்த்து - (மூக்காலே) மோந்தும், உற்று - (மெய்யாலே) தீண்டு

யும், அறியும் - அனுபவிக்கப்படுகிற, ஓம்புலனும்—, ஒள் தொழி கண்ணே - இவ்வொளிபொருங்கிய வளையையுடையவளிடத் தே, உள் - உண்டாயின.

1101. The (simultaneous) enjoyment of the five senses of sight hearing, taste, smell and touch can only be found with bright braceletted (women).

2. பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னேய்க்குத் தானே மருந்து.

[இடங் தலைப்பாட்டின்கட்சொல்லியது.]

(பரி-ா.) எ-து,-வாதமுதலிய பிணிக்கு மருந்தாவன அவற்றிற்கு சிதாண்மாயினவன்றி மாருயவியல்பினை யுடையனவாம் ; அவ்வாறன்றி இவ் வணியிழையினை யுடையாள் தன்னினுயபிணிக்கு மருந்துங் தானேயாயினான், எ-று.

இயற்கைப்புணர்ச்சியை விளைந்து முன்வருங்கினாகவீற் றன்னேயென் றும், அவ்வாறத்தங் தமியாளை யிடத்தெதிர்ப்பட்டுத் திருந்தானாகவீற் றுனேம

ருக்தென்றுக் கூறினார். இப்பிணியும் எளியவாயவற்றைத் தீர்ப்பெற்றில் மென் பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

(தெ-ப-ா.)—பிணிக்கு - (வாதமுதலாகிய) பிணிகளுக்கு, மருங்கு - மருங்காவன, பிற - (அவைகளுக்கு நிதானமானவை யல்லாமல்) விரோதமாகிய குணத்தையுடையவையாம்; அப் படி யல்லாமல்), அணி இழை - இவ்வணியினையுடையவள், தன் ஞேய்க்கு - தன்னுலாகிய பிணிக்கு, தானே மருங்கு - தானே மருங்குமாயினார்.

1102. The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

ஏ. தாம்வீழ்வார் மென்றேட் டீயிலி னினிதுகொ
ரூமாக் கண்ணு ஹுலகு.

[சிரதிசய விள்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற் கிண்ணயாதல்
தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது.]

(பா'-ா.) எ-து,—ஜம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம்விரும்பு மகளிர் மெல்லியதோளின்கட் டீயிலுங் துயில்போல் வருங்காம ஸெய்தலாமோ அவற் றைத்துறந்த யோகிகளைய்துஞ் செங்கண்மா ஹுஸகம், எ-று.

ஜம்புலன்களையு நுகர்வா ரொன்னும்பெயர் அவாய்நிலையான் வந்தது. இப் பெற்றித்தாய துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருங்கதவேண்டுதலின், எம்-

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

ஞகந்

573

மாநேரக்

காகாதென்னுங்

கருத்தால்

இனிதுகொ

ஸென்றூண்.

முளர்: தாமரைக்கண்ணு னென்பது அவனுக்குப்
பெயரன்மையின், அஃதாயன்மையறிக.

(தெ - ப - ளா.) -(ஸ்ம்புலன்களையும்
அனுபவிப்பவர்க்கு), தாம் வீழ்வார் - தாம் விரும்புமகளிரது,
மெல் தோள் - மெல்லிய தோள்களிடத்து, துயிலின் -
(துயிலும்)து யில்போல, தாமரைக் கண்ணை உலகு -
(அவைகளைத் துறங்தயோகிகளால் அடையப் படுவதாகிய)
கமலக்கண்ணனது உலகம், இ னிது கொல் - வருங் தாம
லடையக்கூடுவதோ.

1103. Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?

ச. நீங்கிற் ரெஹாஉங் குறுகுங்காற் றன்னென்னுங்
தீயாண்டுப் பெற்று விவள்.

[பாங்கற்கூட்டத் திருதிக்கட் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-தன்னை யகன்றுழிச் சுடாநிற்கும், அனுகுழிக்
குளி ராசிற்கும், இப்பெற்றித்தாய் தீயை எங்கட் டருதற்கு இவ
ளவ்வுலகத்துப் பெற்றுள், எ-து.

கூடாமுன் றன்புறுதவின் நீங்கிற் ரெஹாஉ மென்றும், கூடியபி
னின்பு றுதலிற் குறுகுங்குகாற் றன்னென்னு மென்றும், இப்பெற்றியதோர்
தீ உல கத் தில்லையாமாகவின் யாண்டுப் பெற்றுளன்றுங் கூறினான்.
தன்காமத் தீத் தன்னையே அவடந்தாளாகக் கூறினான், அவளான் அது
வெளிப்படுதலின்.

(தெ-ப-ளா.)—நீங்கின் - (தன்னை) நீங்கியபோது,
தெஹும்- சுடாநிற்கும், குறுகுங் கால் - நெஞ்ருங்கும்போது, தன்
என்னும் - குளிரா நிற்கும், தீ - (இப்படிப்பட்ட) தீயை,
(எங்குத் தருவ தற்கு), யாண்டு - எவ்வுலகத்திலே,
இவள்பெற்றுள்—.

1104. From whence has she got this fire that burns when I

with-draw and cools when I approach?

ஞ. வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினு டோள்.

[தோழியிற்கூட்டத் திறதிக்கட் சொல்லியது.]

(பரி - ணா.) எ-து,-மிகவினியவாய் பொருள்களைப் பெறுது
அவற்றின் மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமேவங்
தின்பஞ்செய்யு மாறுபோல் இன்பஞ்செய்யும், எப்பொழுதும் பெற்றுப்
புணரினும், பூவினைய்னிந்த தழைந்த கூந்தலினையுடையா டோள்கள், எ-று.

தோடு-ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடங் தலைப்பாடு, பாங்கந்கூட்ட
டத்துக் கண் முன்னோ நிகழ்ந்திருக்கப் பின்னரும் புதியவாய் செஞ்சும் பினி
த்தவின், அவ்வாராமைபற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.
கூடு

ஏ/ஏ குகச ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

(தெ-ப-ணா.)—(எப்பொழுது பெற்றுக்கூடினும்),
தோடு

ஆர் கதுப்பினுள் - மலராணிறைந்த கூந்தலையுடையவளது,

தோ

ன் - தோள்கள், வேட்ட பொழுதின் - (மிகவும் இனிய
பொருள்

களைப்பெற) விரும்பியபொழுது, அவை அவை
போலுமே -

அவ்வப்பொருள்கள் போல் வந்து (இன்பஞ்செய்யும்).

1105. The shoulders of her whose locks are adorned with
flowers
delight me as if they were the very sweets I have desired (to get).

ஞ. உறுதோ ருயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—தன்னைப்பெறுது வாடிய என்னுயிர்
பெற்றுறுங்தோ

ஹங் தளிர்க்கும்வகை தீண்டுதலான், இப்பேதைக்குத் தோள்கள்
தீண்டப்படு

வதோ ரமிழ்தினுற் செய்யப்பட்டன, எ-து.

ஏதுவாகலாற் நீண்டல் அமிழ்திற்கு மெய்திற்று. வாடிய
வழிகாத் தளிர்

ப்பித்தல்பற்றி, அவை யமிழ்தி ஸியன்றன வென்றான். தளிர்த்தல்-
இன்பத்

தாற் ரழைத்தல்.

(தெ - ப - ஈ.)—உயிர் - (தன்னைப்பெறுதுவாடிய
என்)

உயிர், உறுதோறு - (பெற்ற) உறுங்தோறும், தளிர்ப்ப
- தளி

ர்க்கும்படி, தீண்டலால்—, பேதைக்கு-இம்மங்கைக்கு,
தோள்-

தோள்கள், அமிழ்தின் இயன்றன - (தீண்டப்பட்ட)
அமிழ்தினை

லே செய்யப்பட்டன.

1106. The shoulders of this fair one are made of ambrosia,
for they
revive me with pleasure every time I embrace them.

எ. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்று
லம்மா வரிவை முயக்கு.

[இவளை நீவாங்குகொண்டு உலகோர் தம்மில்லிருந்து
தமதுபாத்

துண்ணுமில்லறத்தோடு படல்வேண்டுமென்ற
தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—அழுகிய மாமை நிறத்தையுடைய
ஆரிவையது முயக்

கம் இன்பம் பயத்தற்கட் டமக்குரிய வில்லின்கணிருந்து உலகோர்

தங்தா

ளான் வந்தபொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்கட்குப்

பகுத்துத் தங்கூற்றை யுண்டாற்போலும், எ-று.

தொழிலுவமம் இல்லறஞ்செய்தா ளாய்துங் துறக்கத்தின்பம் எனக்கிப்

புணர்ச்சியே தருமென வரைவுடன்படான் கூறியவாருயிற்று.

(தெ-ப-ா-.)—அம் மா அரிவை முயக்கு - அழகிய மாமை

நிறத்தையுடைய மாதின்கண் புணர்ச்சியானது, (இன்பங்தருத்

வில்), தம் இல் இருந்து-தமக்குரிய மனையிலிருந்து, தமது-(உல

ககக-ம். அதி. புணர்ச்சிமகிழ்தல்.

ஞகஞ

குடு

கோர்) தம்முயற்சியால் வந்த பொருளை, பாத்து - (தென்புலத்தார் முதலாகிய ஐவர்க்கும்) பகுந்துகொடுத்து, உண்டது அற் று - (தமது பங்கை) உண்பதுபோல் (இன்பஞ்செய்கின்றது).

1107. The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

அ. வீழு மிருவர்க் கிணிதே வளியிடை
போழுப் படாஅ முயக்கு.

[ஒத்தவன்புடைய துமக்கு ஒருபொழுதும்விடாத முயக்கமே

இனியதென வராவுகடாய் தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ) எ-து,—நீசொல்லுகின்றதொக்கும் ஒருபொழுது நெகிழாமை யிற் காற்றுவிடையறுக்கப்படாத முயக்கம் ஒருவராயொருவர் விழைவா ரிரு வர்க்கு மினிதே, எ-து.

முற்றும்மை விகாரத்தாற்றெருக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஈன்டு இருவரில்லை, இன்மையான் இஃதொவ்வாதென்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வராவுடன்படான் கூறியவாறு.

(தெ-ப-ஈ.)—(நீசொல்லுகின்ற தொக்கும்), வளி இடை போழப் படா - (ஒருபொழுதும் நெகிழாமையால்) காற்றுல் இடையறுக்கப்படாத, முயக்கு - புணர்ச்சியானது, வீழும் இரு வர்க்கு - (ஒருவராதருவர்) விரும்புகிற இருவர்க்கும், இனிதே- இனிதேயாம்.

1108. To ardent lovers sweet is the embrace that cannot be penetrated
even by a breath of breeze.

க. ஊட லுணர்தல் புணர்த விவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.

[கரத்தல் வேண்டாமையின் இடையறவில்லாதகூட்டமே இன்பய தூடைத்தென வராவுகடாவியாட்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—புணர்ச்சி யினிதாதற்பொருட்டு வேண்டுவதாய ஆட நும் அதனையளவறிந்து நீங்குதலும் அதன்பி னிகழ்வதாய வப்புணர்ச்சி தானுமென விவையன்றே வங்காந்துகொன்டு காமத்தையிடைவிடாதெதய்தியவர் பெற்ற பயன்கள், எ-து.

ஆவர்க்குப் பிரிவென்பதொன் றளதாதன்மேலும் அதுதான் பரத்தை யர்மாட் டாதலும் அதனையறிந்து மகளி ரூடிசிற்றலும் அவ்லூட்லீத் தவறு செய்தவர் தாமே தங் தவறின்மைகூறி நீக்கலும் பின்னுமல்விருவரும் ஒத்த வன்பினராய்க் கூடலுமன்மே முன்வராக்கதெய்தினார் பெற்றபயன்; அப்பயன் இருதலைப்புள்ளி ஞேருயிராய உழுவலன்புடைய வெமக்கு வேண்டாவென அவ்வராங்கதெய்தலை யிகழ்ந்து கூறியவாறு.

(தெ-ப-ா-.)—ஊடல் - (புணர்ச்சி
இனிதாதற்பொருட்டு வேண்டும்) ஊடலும், உணர்தல் -
(அதனை அளவறிந்து) நீங்குத லும், புணர்தல் - (அதன்பின்
உண்டாகின்ற) அப்புணர்ச்சியும்
எனகிற, இவை - இவையல்லவா, காமம் கூடியார் (விவாகஞ்
செய்துகொண்டு) காமத்தை இடைவிடா தடைந்தவர்,
பெற்ற
பயன் - பெற்றபயன்கள்.

1109. Love quarrel, reconciliation and intercourse—these are the advantages reaped by those who marry for lust.

க.0. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிமை மாட்டு.

[புணர்ந்துடன் போகின்றுன் நன்னாள்ளே சொல்லியது.]

(பி-ா-.) எ-து,—நால்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை
யறி யவறிய முன்னையறியாமை கண்டாற்போலக் காணப்படாவின்றது
சிவந்த விழுமிகிணயுடையானை இடைவிடாது செறியச்செறிய இவண்மாட்டுக்
காதல், எ-று.

களவொழுக்கத்திற் பலவிடை மீடுகளா எய்தப்பெற்று
அவாவற்றுன் இது பொழுது சிரந்தரமாக வெய்தப்பெற்றமையின்,
செறிதோறுமென்றுன். அறிவிற் கெல்லையின்மையான் மேன்மேறியவறிய
முன்னையறிவு அறியாமை யாய் முடியுமாறுபோலச் செறிவிற் கெல்லையின்றி
மேன்மேற் செறியச்செறிய முன்னைச்செறிவு செறியாமையாய்
முடியாறிற்கின்றதெனத் தன்னுராமை கூறி யவாறு. இப்புணர்ச்சிமகிழ்தல்

தலைமகட்கு முன்டேனும் அவண்மாட்டுக் குறி ப்பாளிகழ்வதல்லது கூற்று னிகழாமையறிக.

(தெ-ப-ஸா.)—செறி தோறும் - புணரப்புணர், சேயிழை மாட்டு-செம்பொன் ஆபரணத்தையுடைய இவளிடத்து, காமம்- காதல், அறிதோறு - (நால்களாலும் நட்பவற்வாலும் பொருள் களை) அறியவறிய, அறியாமை - (முன்னை) யறியாமை, கண்டற் று - காணப்படுதல்போலே காணப்படுகின்றது.

1110. As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

ககு-ம். அதி. நலம்புனைந்துகாத்தல்.

அஃதாவது தலைமகன் ரலைமகனலத்தைப் புனைந்துசொல்லியது.
இது
புணர்ச்சிமகிழ்ந்துழி நிகழ்வதாகவின், புணர்ச்சிமகிழ்ந்தவின்பின் வைக்கப்பட்டது.

க. நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள்.

ககு-ம். அதி. நலம்புனைந்துகாத்தல். ருகங்

577

[இயற்கைப்புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது.]

(பரி-ஸா.) எ-து,—அனிச்சப்புவே வாழ்வாயாக, மென்மையால் நீயே ஸ்ஸாப்புவினு நல்லவியற்கையையுடையை, அங்கனமாயினும் எம்மால் விரும் பப்பட்டவள் நின்னினுமெல்லிய வியற்கையையுடையள், எ-று.

அனிச்சம்—ஆகுபெயர். வாழியென்பது உடன்பாட்டுக்குறிட்பு. இனி பா னே மெல்லியனென்றுந் தருக்கிளை யொழிவாயாக வெங்பதாம். அது பொழுது துற்றறிந்தானுகவின், ஊற்றிலினிமையையே பாராட்டினுன். இன்னீரளை ஓறு பாடமோதுவாரு முளர்.

(தெ - ப - கா.)—அனிச்சமே-அனிச்சப்புவே, வாழி-வாழ் வரயாக; நல் நீரோ - (மென்மையாலே நீ எல்லாப்பூவினும்) நல்ல குணமுடையை ; (அப்படியிருந்தாலும்), யாம் வீழ்பவள்ளம்மால் விரும்பப்பட்டவள், நின்னினும் மெல் நீரன் - உன்னி அ மெல்லியகுணத்தையுடையள்.

1111. May you flourish, O anicham ! you have a delicate nature. But my beloved is more delicate than you.

2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவெக்கு மென்று.

[இடங்கலைப்பாட்டின்கட்சொல்லியது.]

(பி - கா.) எ.து,—நெஞ்சே யானேகாணப்பெற்ற இவள்கணகளைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்குமென்று கருதி தாமரை, குவளை, நீலமுத விய மலர்களைக்கண்டால் மயங்காங்கின்றூய், நின்னறிவிருந்தவா ரென்? எ-று.

மையாத்தல்-ஈண்டு ஒவ்வாதவற்றை யொக்குமெனக்கோடல்; இறுமாத் தல் செம்மாத்த லெங்பன்போல வொருசொல். இயற்கைப்புனர்க்கி நீக்கமுத லாகத் தலைமகள் கணகளைக் காணப்பெறுமையின் அவற்றே டொருபுடையோ க்கு மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கட்காதல் செய்துபோந்தான், இதுபொழுது அக்கண்களி னைமுழுதுந் தானே தமியாளை யிடத்தெதிர்ப்பட்ட நூபவித்தானுகளின் அம்மலர்கள் ஒவ்வாமைகண்டு ஒப்புமைகருதிய நெஞ்சை யிகழ்ந்து கூறியவாறு.

(தெ-ப-கா.)—நெஞ்சே—, இவள் கண் - (யானேகாணப் பெற்ற) இவள் கணகளை, பலர் காணும் - பலராலுங்காணப்படு கிற, பூ ஒக்கும் என்று - மலர்கள் ஒக்குமென்று நினைத்து, மலர் காணின் - (தாமரை குவளை நீலமுதலாகிய) மலர்களைக் கண்டால், மையாத்தி - மயங்காங்கின்றூய்; [உனக்கு அறிவிருந்தவிதம் என்ன?]

1112. O my soul, fancying that flowers which are seen by

many can resemble her eyes, you become confused at the sight of them.

ந. முறிமேனி முத்த முறுவல் வெறிகாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ எவட்கு.

578 ருகா ககல-ம். அதி. உலம்புனைந்துஹாத்தல.

[கூட்டுதலுற்றபாங்கற்குத் தலைமகன்றலைமகள்
தியல்பு கூறியது.]

(பி - ளா .) எ-து,—வேய்போலுங் தோளினையுடையவட்கு

நிறந்தவரிர்

நிறமாயிருக்கும், பல்லுமுத்தமாயிருக்கும், இயல்பாயநாற்றம்
நறுநாற்றமா

மிருக்கும், உண்கண்கள் யேலாயிருக்கும், எ-து.

பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது. முறி,
முறுவலென்பன ஆகு

பெயர். உருவகவகையாற் கூறினமையின், புனைந்துஹாயாயிற்று.
நின்னுற் கரு

தப்பட்டாளை யறியேனென்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன்
சொல்லி

யதூழமாம்.

(தெ - ப - ளா.)—வேய் தோளவட்கு - மூங்கில்
போலுங்

தோள்களையுடையவருக்கு, மேனி - நிறம், முறி -
தவரிர்நிறமா

மிருக்கும்; முறுவல் - பல்லானது, முத்தம் -
முத்தாயிருக்கும்;

நாற்றம் - (இயற்கை) வாசனையானது, வெறி -
நல்லவாசனையாயி

ஞக்கும்; உண்கண் - (மை) உண்டகண்கள், வேல் -
வேல்களா

மிருக்கும்.

1113. The complexion of this bamboo-shouldered one is
that of a

shoot ; her teeth, are pearls ; her breath, fragrance; and her dyed eyes,
lances.

ச. காணிற்குவளை கவிழ்ந்து நிலனேக்கு
மாணிமூ கண்ணேவ்வே மென்று.

[பாங்கற்கூட்டத்துச்சென்று சார்தலுறுவான் சொல்லியது.]
(பரி - கா.) எ-து, — குவளைப்பூக்கடாமும் காண்டற்கெழுழிலை

யுடைய
வாயின் மாண்டவிமூயினை யுடையாள்கண்களை யாமொவ்வே
மென்றுகருதி

அங்காணினு விறைஞ்சி நிலத்தினை கோக்கும், எ-து.

பண் பானேயன்றித் தொழிலாறு மொவ்வாதென்பான்
காணினென்றும்

கண்டால் அவ்வொவ்வாமையால் நானுடைத்தாமென்பது தோன்றக்
கவிழ்ந்து

தென்றுங் கூறினுன். காட்சியுநானுமின்மையிற் செம்மாந்து
வானைநோக்கின்

வென்பதாம்.

(தெ-ப-கா.)—குவளை - குவளைமலர்கள், காணின் -
பார்க்

திறதொழிலை உடையவையாயிருந்தால், மாண் இமூ
கண் - மா

ட்சிமைப்பட்ட ஆபரணங்களை யுடையவளது
கண்களை, ஒவ்

வேம் என்று - நிகோமென்றுநினைத்து, கவிழ்ந்து -
(அங்காணத்

தினுலே) தலைகுளிந்து, ஸிலன் - நிலத்தை, நோக்கும் -
பார்க்கும்.

1114. If the blue lotus could see, it would stoop and
look at the

ground saying, " I can never resemble the eyes of this
excellent-jewelled

கு.

அனிச்சப்பூக்

கால்களையாள்

பெய்தா

நூசப்பிற்கு

நல்ல படா அ பறை.

ககடு-ம். அதி. நலம்புனைங்குரைத்தல்.

நுக்கூ ஏ

[பகற்குறிக்கட்ட பூவணிகண்டு சொல்லியது.]

(பி-ஞா.) எ-து,—இவள் தன்மென்மைகருதாது அனிச்சட்டபூவை முகிழ் களையாது சூடுஞான் இனி யிவணிகடக்கு நல்ல பறைகளொலியா, எ-ஆ.

அம்ருகிழ்ப்பாரம் பொறுமையின் இடைமூரியும், மூரின்தால் அதற்குச் செத்தார்க்குரிய கெய்தற்பறையே படுவுதென்பதாம். மக்கட்குரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசப்பின்மே வேற்றப்பட்டன.

(தே - ப - ஞா.)—(இவள் தன்மென்மை நினையாமல்), அ விச்சப்பூ - அனிச்சமலளா, கால் களையாள் - தாள் களையாளாகி, பெய்தாள் - சூடுஞான்; நுசப்பிற்கு - (இனியிவள்) இடைக்கு, நல்ல - நல்லவையாகிய, பறை - பறைகள், படா - ஒளியா.

1115. No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

கு. மதியு மடந்தை முகலு மறியா பதியிற் கலங்கிய மீன்.

[இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]

(பி-ஞா.) எ-து,—வானத்துமீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம்மதி யினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி இதுமுகமென் மறியமாட்டாது தங்கிலையினின்றுங் கலங்கித் திரியாகின்றன, எ-ஆ.

ஓரிடத்து நில்லாது எப்பொழுது மியங்குதல்பற்றிப் பதியிற்கலங்கிய வென்றான். வேறுபாடு வருகின்றபாட்டாற் பெறப்படும். இனி யிரண்டையும் பதியிற்கலங்காத மீன்களாறியுமல்லது கலங்கின மீன்கள்

அறியாவென்றாப் பினு மமையும்.

(தெ-ப-ா.)—மீன் - தாரகைகள், (வேறுபாடு பெரிதா யிருக்கவும்), மதியும் - (தமது) சந்திரனையும், மடைங்கை முக னும் - (எமது) மாதுமுகத்தையும், அறியா - (இதுசந்திரன் இது முகமென்று) அறியமாட்டாமல், பதியின் - (தன்) நிலையினின் றும், கலங்கிய - கலங்கித்திரியாநின்றன.

1116. The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

எ. அறவாய் நிறைங்க வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—அம்மீன்கள் அங்கனங் கலங்குதற்குக் காரணம்யாது முன்குறைங்கவிடம் வந்துநிரம்பியே விளக்குமதிக்கட்போல இம்மாதர் முகத் து மறுவுண்டோ, எ-று.

இடம் - கலை. மதிக்கென்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்த னும் மறுவுடைமையு மின்மைபற்றி வேறுபாடறியலாயிருக்க அறிக்கிலவென விகழ்ந்து கூறியவாறு.

520 இட-0 ககு-ம். அதி. நலம்புனைந்துரைத்தல்.

(தெ - ப - ா)—(அத்தாரகைகள் அப்படி கலங்குதற்குக் காரணம் யாது), அறுவாய் நிறைங்க - முன்குறைங்கலை வந்து நிறைங்க, அவிர்-விளக்குகிற, மதிக்குப்போல - சந்திரனிடத்துப் போல, மாதர் முகத்து-இம்மாதர் முகத்தினிடத்து, மறு - களங்கமானது, உண்டோ - உளதோ, [இல்லை என்றபடி].

1117. Could there be spots in the face of this maid like those in the bright full moon.

ஆ. மாதர் முகம்போ லொளிலிட வல்லையேற்
காதலை வாழி மதி.

[இதுவுமது.]

(பரி - ா.) எ-து, மதியே! வாழ்வாயாக. இம்மாதர்முகம்போல

யான் மகிழும்வகை ஒளிவீசவல்லையாயின் நீயுமென்காதலை யுடையையாதி, எ-று.

மஹவடைமையின் அதுமாட்டாய் மாட்டாமையின் என்னும் காதலிக்க ஒம் படாபென்பதாம். வாழியென்பது இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ - ப - ளா.)—மதி - சந்திரனே! வாழி - வாழ்வாயாக; மாதர் முகம்போல் —, ஒளிவிடவல்லையேல் - (நான்மகிழும்படி) ஒளிவீசவல்லாயாகில், காதலை - (நீயும் என்னுல்) இச்சிக்கப்படு தலையுடையையாவாய்.

1118. If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving.

கூ. மலரன்ன கண்ணேண் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி.

[இதுவுமதி.]

(பரி - ளா.) எ-து,—மதியே! இம்மலர்போலுக் கண்ணீணயுடையான் முகத்தை நீயொக்கவேங்டுதியாயின் இதுபோல யான்காணத் தோன்று, பலர் காணத் தோன்றுதொழி.

தானே முகத்தி னலமுழுதுங் கண்டறுபவித்தானுகவின் ஈண்டும் பலர் காணத் தோன்றலை யிழித்துக் கூறினான். தோன்றின் நினக்கவ்வொப்புண்டாகதென்பதாம்.

(தெ - ப - ளா.)—மதி - சந்திரனே! மலர் அன்ன கண்

னேன் - இம்மலர் போலுங்கண்களையுடையவளது, முகம் - முகத்தை, ஒத்தி ஆயின் - ஒக்க வேண்டுவையாகில், யான்காணத் தோன்று), பலர் காணத் தோன்றல் -

(இதுபோல்
பலர்காணத்
தோன்றுதே.

1119. O moon, if you wish to resemble the face of her whose

eyes

are like (these) flowers, do not appear so as to be seen by all.

ககந்-ம். அதி. காதற்சிறப்புவாத்தல்.

ஞெக ५२

க. அனிச்சமு மன்னத்தின் ரூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

[உடன்போக்குரைத்த தோழிக்கு அதனதருமைக்கு மறுத்தது.]

(பரி-ஈ .) எ-து,—உலகத்தாரால் மென்மைக்கெடுக்கப்பட்ட
அனிச்சப் பழம் அன்னப்புள்ளின் சிறகுமாகிய விரண்டும் மாதரடிக்கு
நெருஞ்சிப்பழம் டோல் வருத்தஞ்செய்யும், எ-று.

மூன் வலிதாத வடைமையிற் பழமென்றான். இத்தன்மைத்தாயவடி
பர த்தியன்ன குடுமிக் கூர்ங்கற்களையடைய வெஞ்சுரத்தை யாங்குவனங்கட
க்குமெ ஸ்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக்
குறிப்புப் பொரு ஞும் அடிநல னழியாமையாகவின், இதுவு மில்வதிகாரத்த
தாயிற்று.

(தெ - ய - ஈ.)—(உலகத்தாரால் மென்மைக்கு
ஏடுக்கப் பட்ட), அனிச்சமும் - அனிச்சமலரும், அன்னத்தின்
தூவியும் - அன்னப்பரவையினிறகும், மாதர் அடிக்கு-மாதர்
பாதத்திற்கு, நெருஞ்சிப் பழம்-நெருஞ்சிப் பழம்-போல்
(வருத்தஞ்செய்யும்).

1120. The anicham and the feathers of the swan are to the feet
of females, like the fruit of the (thorny) Nerunji.

ககந்-ம். அதி. காதற்சிறப்புவாத்தல்.

அஃதாவது தலைமகன் தன்காதன் மிகுதிகூறலும், தலைமகள்
தன்காதன் மிகுதிகூறலுமாம். இது புணர்ச்சியும் நலனும்பற்றி
ஷிக்ஷ்வதாகவின், புணர்ச்சி மகிழ்தல் நலம்புணைந்துவாத்தல்களின்பின்

வைக்கப்பட்டது.

க. பாலொடு தேன்கலங் தற்றே பணிமொழி
வாலெயி ரூறிய நீர்.

[இயற்கைப்புணர்ச்சி யிருதிக்கட்டலைமகன் றன்னயப் புணர்த்தியது.]

(பரி-ஞ.) எ-து,—இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய
வெயிருறியநீர் பாலூடனே தேனைக்கலங்த கலவைபோலும், எ-று.

கலங்ததற்றென்பது விகாரமாயிற்று, கலக்கப்பட்டதென்றவாறு.
பாலொடு தேனென்றவதனால் அதன்சைவைபோலுக்கு சுவையினையுடைத்
தென்பதா யிற்று. எமிருறியவேன் இடத்துஙிகழ்பொருளின் ரெழிய்
இடத்தின்மேனின் ரது. வேறுவே றறியப்பட்ட சுவையவாய்
பாலுங்கேனுங்கலங்துழி அக்கலவை இன்னதென்றறியலாகாத
இன்சைவத்தாமாகவின், அது பொருளாகிய நீர்க்கு மெய்துவிக்க.

(தெ-ப-ஞ.)—பணி மொழி - இம்மெல்லிய
சொல்லையுடையவளது, வால் எயிறு ஊறிய நீர் -
வெண்பல்லூறிய நீரானது, பாலொடு தேன் கலங்தது அற்று -
பாலூடனே தேனைக்கலங்த கலவைபோலும்.

1121. The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

கூகு

ஏ. 1122 ககா-ம. அதி. காதற்சிறப்புளைத்தல்.

ஏ. உடம்போ யிரிடை யென்னமற் றன்ன
மடங்கையோ டெம்மிடை நட்பு.

[பிரிவச்சங்கூறியது.]

(பரி-ஞ.) எ-து,—உடம்போடுயிரிடையுளவாய் நட்புக்கள்
எத்தன்மைய அத்தன்மைய இம்மடங்கையோடு எம்மிடையுளவாய்
நட்புக்கள், எ-று.

என்னவெனப் பன்மையாற்கூறியது, இரண்டுங் தொன்றுதொட்டு
வேற் றுமையின்றிக் கலங்குவருதல், இன்பதுன்பங்க ளாக்கவனுபவித்தல், இன்றி

யமையாமை யென்றிவற்றை நோக்கி. தெய்வப்புணர்ச்சி யாகலான் அதுபொழுது உணர்ச்சியில்லாகியாள் பின்னுடையளாமன்றே, ஆயவழி இவள் யாவன் கொ லெனவும் எங்கண்புடையன்கொ லெனவும் இன்னுமிவகைனத் தலைப்பெய்தல்கூடுங்கொ லெனவும் அவண்மனத்தின்கணிகமும், அங்கிகழ்வனவற்றைக் குறிப்பான்றிட்டு அவைதீரக் கூறியவாறு. என்னையென்று பாடமோதுவாருமூளர்.

(தெ-ப-ா.)—மடங்கையோடு - இம்மாதோடு,
எம்மிடைஎம்மிடத்து உண்டாகிய, நட்பு - நட்புகள்,
உடம்போடு உயிரிடை - உடம்போடுமிரிடத்து, என்ன - எப்படிப்பட்டவை, அன்ன - அப்படிப்பட்டவையாகும்.

1122. The love between me and this damsel is like the union of body and soul.

ஈ. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுங்
திருநுதற் கில்லை யிடம்.

[இடங்கைப்பாட்டின்கட்டலைமகணீக்கத்துச் சொல்லியது.]

(பி - ளா .) எ-து,—எங்கண்ணிற் கருமணியின்கணுறையும்
பாவாய், நீ யங்குவின்றும் போதருவாயாக ; போதராதிருத்தியாயின்,
எம்மால் விரும் பப்பட்ட திருநுதலை யுடையாட்கு இருக்க விடமில்லையாம்,
எ-து.

யான் கானு தமையாகமயின் இவள் புறத்துப்போகற்பாலன்றி
என் கண்ணு விருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னேடொருக்கிருக்க
இடம்போதா மையின் நின்னினுஞ் சிறந்த விவட்கு அவ்விடத்தைக்கொடுத்து
நீ போதுவா யாக வென்பதாம்.

(தெ - ப - ளா.)—கருமணியில் பாவாய் - (எங்கண்ணில்)
கருமணியிலிருக்கின்றபாவையே ! நீ—, பேரதாய் -
(அவ்விடம் விட்டுப்) போவாயாக ; (போகாதிருப்பாயாகில்),
யாம் வீழும் - எம்மால் விரும்பப்படுகின்ற, திருநுதற்கு
அழகிய செற்றியை யுடையவளுக்கு, இடம்—, இல்லை -
இல்லையாம்.

1123. O you image in the pupil
room for (my) fair browed beloved.

(of my eye) ! depart ; there is no

ச. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிமை சாத
லதற்கன்ன ணீங்கு மிடத்து.

ககா-ம். அதி. காதற்சிறப்புராத்தல்.

குடை ஏ23

[பகற்குமிக்கட் புணர்ந்துங்குவான் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—தெரிந்த விழையினே யுடையாள் எனக்குப்

புணரு
மிடத்து உயிர்க்குடம்போடு கூடவாழ்தல்போலும் ; பிரியுமிடத்து
அதற்கு

அதனி ணீங்கிப்போதல் போலும், எ-து.

எனக்கென்பதும் புணருமிடத்தென்பதும் அவாய் நிலையான்
வந்தன.

வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தஞ்
செய்தலானும், அவற்றை அவள்புணர்வு பிரிவுகட் குவமையாக்கினான்.

(தெ-ப-ஞா.)—(எனக்கு),

ஆய்திமை-ஆராய்ந்துகொள்ளப்

பட்ட ஆபரணத்தை யுடையவள், (புணருமிடத்து),
உயிர்க்கு—, வாழ்தல் அன்னள் - (உடம்போடுகூடி)
வாழ்தல்போ லா

கின்றுள் ; ணீங்கும்இடத்து-பிரியுமிடத்து,

அதற்கு-அவ்வுயிர்க்கு, சாதல் அன்னள் - அவ்வுடம்பி
ணீங்கிப்போதல் போலாகின்றுள்.

1124. My fair-jewelled one resembles the living soul (when she
is in union with me), the dying soul when she leaves me.

கு. உள்ளுவன் மன்யாள் மறப்பின் மறப்பறியே

தென்னமர்க் கண்ணுள் குணம்.

[ஒருவழித்தணங்குவந்த தலைமகன் நீயிர்தணங்தஞான்று எம்மை

யுள்ளியுமறிதிரோவென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—ஒள்ளியவாய் அமராச்செய்யுங்

கண்ணினையுடையாள்

குணங்களையான்மறந்தெனுயின், நினைப்பேன், ஒருபொழுதும் யேன், ஆகலான் நினைத்தலையுமறியேன், எ-று.

மறத்தலையறி

மன—ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்—நானம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையுங் தலைமகன்கூற்று; மேற்றலைமகன்கூற்று.

(தெ - ப - ஈ.)—யான்—, ஒன் அமர் கண்ணாள் குணம் - ஒளியினவாகிப் போர்செய்கிற கண்களையுடையவளது குணங்களை, மறப்பின் - மறந்தெனுயின், உள்ளுவன் - நினைப்பேன்; மறப்பு அறியேன் - (ஒருபோதும்) நினைத்தலுமறியேன்.)

மறத்தலையேன்; (ஆகலால்

1125. If I had forgotten her who has bright battling eyes,
I would have remembered (thee); but I never forget her. (Thus says
to her maid.)

he

சு. கண்ணாள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியொங் காத வவர்.

[ஒருவழித்தணப்பின்கட்ட டலைமகனைத் தோழி இயற்பழிக்குமென்றஞ்சி
அவள்கேட்பத் தன்னாள்ளே சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—தாங்காலைமைபற்றிச்
சேய்மைக்கட்டபோயினால்து சருதுவார் சருதுக; எம்முடையகாதலர் எங்
கண்ணகத்துநின்றும் போகார்; வீடு ரூச ககந-ம். அதி.
காதற்சிறப்புவாத்தல்.
யாமறியாதிமைத்தேமாயின் அதனால் வருந்துவதுஞ் செய்யார்;

ஆகலாற் கான

ப்படாதுண்ணியர், எ-று.

இடைவிடாத நினைவின்முதிர்ச்சியான் எப்பொழுதும்
முன்னேதோன்ற
வற் கண்ணுள்ளிற் போகாரென்றும், இமைத்துழியும் அது நிற்றலான்
இமைப்

பிற் பருவராரென்றுக் கூறினான்.

(தெ - ப - வுரை.) — (தாம் காணுமைபற்றித்
தூரத்திலே

போயினுளொன்று நினைப் பவர் நினைக்கக்கடவர்); எம்
காதலவர்—,

கண்ணுள்ளில் - (எமது) கண்ணுள்ளே நின்றும்,
போகார்—;

இமைப்பின் - (அறியாமல்) இமைத்தேமாயின், பருவரார்
- (அத

ஞல்) வருந்துவதுஞ் செய்யார்; (ஆதலாலே),
நுண்ணியர் -

(காணப்படாத) நுண்ணியர்.

1126. My lover would not depart from mine eyes; even if
I wink,
he would not suffer (from pain); he is so ethereal.

எ. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

[இதுவுமது.]

(பரி-நா.) எ-து,—காதலர் எப்பொழுது
மெங்கண்ணினுள்ளாராகலாற்

கண்ணினை யஞ்சனத்தா லெழுதுவதுஞ் செய்யேம்,
அத்துணைக்காலமும் அவர்

மறைதலையறிந்து, எ-று.

இழிவசிறப்பும்மை மாற்றப்பட்டது. கரப்பாக்கென்பது
வினைப்பெயர்.

வருகின்ற வேபாக்கென்பதுமது. யா விடையீடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்

தானான்று கருதுமாறன்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ - ப - ளா.)—காதலவர்—, கண் உள்ளார் ஆக -

(எம்)

கண்ணுள் இருக்கின்றுராகலால், கண்ணும் எழுதேம் - கண்

ணினை (மையினை) எழுதுவதுஞ் செய்யேம் ; கரப்பாக்கு

அறிந்து - (அவ்வளவுகாலமும் அவர்) மறைதலை அறிந்து.

1127. As my lover abides in my eyes, I will not even
paint them,
for he would (then) have to conceal himself.

அ. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சதும் வேபாக் கறிந்து.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து,—காதலர் எந்தெஞ்சினுள்ளாராகலான்
உண்ணுங்கால்

வெய்தாக உண்டலையருஞ்சாகின்றேம் அவர் அதனான்
வெய்துறலையறிந்து, எ-து.

எப்பொழுதும் என்னெஞ்சின்க ணிருக்கின்றவரைப்
பிரிந்தாலோன் ருகரு

மாறைன்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ-ப-ளா.)—காதலவர்—, நெஞ்சத்தார் ஆக -
நெஞ்ச

ணிருக்கின்றுராதலால், (உண்ணும்போது), வெய்து
உண்டல் -

ககா-ம். அதி. காதற்சிறப்புகாத்தல். ரூடு
வீடு

சூடுள்ளதாக உண்ணுதற்கு, அஞ்சுதும் - அஞ்சாங்கின்றேம், வே
பரக்கு அறிந்து - (அவர் அதனுலே) சூடுறுதலை அறிந்து.

1128. As my lover is in my heart, I am afraid of eating (anything)
hot, for I know it would pain him.

கூ. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில கொன்னு மிவ்வூர்.

[வராவிடவைத்துப் பிரிவின்கட்ட தலைமகளாற்றுதற்பொருட்டுத்தோழி
தலைமகனையியற்பழித்தவழி அவளியற்டட மொழிந்தது.]

(பரி - ஸா.) எ-து,—என்கண்ணிமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர்
மறைதலையறிந்து இமையேன், அவ்வளவிற்கு அவராத் துயிலா நோய்செய்த
ரார் அன்பில்லொன்று சொல்லாங்கும் இவ்வூர், எ-து.

தன் கருத்தறியாமைபற்றிப் புல்து சொல்லுகின்ற ஸாகவின்,
தோழி யைவேறுபடுத்து இவ்வூரொன்றுள். ஒருபொழுதும் பிரியாதவரைப்
பிரிந்தா கொன்று பழிக்கற்பாலையல்லை யென்பதாம்.

(தெ - ப - வரை.)—இமைப்பின் - (என்கண்)
இமைக்கு மாயின், கரப்பாக்கு அறிவல் -
(உள்ளிருக்கிறகாதலர்) மறைத லறிந்து இமையேன்,
அனைத்திற்கே - அவ்வளவுக்கே, இவ்வூர் —, ஏதிலர் என்னும் -
(தூங்காது நோய்செய்தார்) அன்பிலர் என் னும்.

1129. I will not wink, knowing that if I did, my lover would
hide himself; and for this reason, this town says, he is unloving.

கூ. உவங்குறைவ ரூள்ளத்து ளென்று மிகங்குறைவ
ஒதில கொன்னு மிவ்வூர்.

[இதுவுமது.]

(பரி - ஸா.) எ-து,—காதலர் எஞ்ஜூன்றும் என்னுள்ளத்துள்ளே
யுவக் குறையாங்கிற்பர், அதனையறியாது அவரைப் பிரிந்துறையாங்கின்றூர்
அன்பில்லொன் று சொல்லாங்கும் இவ்வூர், எ-று.

உவங்குறைவொன்றதனுல் அன்புடைமைக்கினுள். பிரியாமையும்

அன்பு முடையான இலெனப் பழிக்கற்பாலீஸ்லீ யென்பதாம்.

(தெ - ப - ளா.)—(காதலர்), உள்ளத்துள் - மனதில், என் றம் - எப்போதும், உவங்து - மகிழ்ந்து, உறைவர் - வாசஞ்செய்யா நிற்பர்; (அதனையறியாமல்), இவ்வூர்—, இகந்து உறைவர்- பிரிந்திரானின்றுர், ஏதிலர் என்னும்-அன்பிலா ஬ான்று (அவரைச் சொல்லுகின்றது.)

1130. My lover dwells in my heart with perpetual delight;
but the town says he is unloving and (therefore) dwells afar.

११६. ரூகூ ககச-ம். அதி. நானுத்துறவுராத்தல்.

ககச - ம். அதி. நானுத்துறவுராத்தல்.

அஃதாவது சேட்படுக்கப்பட்டு ஆற்றுனை தலைமகன் தோழிக்குத்
தன்

லூண்டுறவுராத்தலும், அறத்தொடுசிற்பிக்கலுற்ற தலைமகன் அவட்குத்
தன்

ஞுண்டுறவுராத்தலுமாம். இது, காதன்மிக்குழி சிசுஷ்வதாகவின்,
காதற்சிறப்

புராத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. காம முழங்கு வருந்தினர்க் கேம
மடல்லல் தில்லை வலி.

[சேட்படுக்கப்பட்டு ஆற்றுனை தலைமகன் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—ஆரியராய மகளிரோடு காமத்தை யனுபவித்துப்
பின் னதுபெற்று துன்புற்ற வாடவர்க்குப் பண்டும் ஏ மமாய்வருகின்ற
மடல்லல்து இனியெனக்கு வலியாவதில்லை, எ-று.

ஏமமாதல் அத்தன்பரிசுக்கும்வகை அவ்வனுபவத்தினைக்
கொடுத்தல். வலி—ஆகுபெயர். பண்மொடவராயினர் இன்பமெய்தி

வருகின்றவாறு சிற்குத் திணியதற்குத் துணியென்று கருதிக் கொண்டேனமுயன்ற யான் இது பொழுது அல்லாமையை யறிக்கேனுக்கலான் இனி யானுமவ்வாற்றுன் அதனை யெப் துவலென்பது கருத்து.

(தெ - ப - கா.)—காமம் உழந்து - (அரியமகளிரோடு) கா

மத்தை அனுபவித்து, (பின் அதுபெறுமல்), வருங்கினர்க்கு - துன்பமடைந்த ஆடவர்க்கு, ஏம மடல் அல்லது - (அத்துன்ப நீங்கும்வகை அவ்வனுபவத்தைக் கொடுக்கும்) காப்பாய் வருகின்ற மடன்மாவல்லது, [பனைமடலாலே செயப்பட்ட குதிரை

என்றபடி], வலி - வலியது, இல்லை - (இனி எனக்கு) இல்லை.

1131. To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more,) there is no help so efficient as the palmyra horse.

2. நோனு வுடம்பு முயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து.

[நானுடையதுமக்கு அது முடியாதென மடல்விலக்கலுற்றுட்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—அவ்வருத்தத்தினைப் பொருதவுடம்புமுயிரும் அதற்

கேமமாய மடன்மாவினையூரக் கருதாநின்றன, அதனை விலக்குவதாய நாணினை

யகற்றி, எ-று.

வருங்கினர்க்கென மேல்வந்தமையிற் செயப்படுபொருள் ஸண்டுக் கூரு

ராயினார். மடல்—ஆகுபெயர். நீக்கிசிறுத்தென்பது ஒருசொன்னீர்மைத்து. அறி

வுசிறையோர்ப்புக் கடைப்பிடிமுதலிய முன் னேந்கலும் நாணீங்காதுநின்றது,

அதுவு மிதுபொழுது நீங்கிறதென்பான், உடம்புமுயிருமென்றுன்.

அவைதாக்

தம்முணீங்காமற்பொருட்டு
தன்னுற்றுமையற்றிது

மடவேறுமென்றது

அவள்

ஏதிதற்குறைநேர்த ஞேக்கி.

ககச-ம். அதி. ஈனுந்துறவுனாற்றல்.

நூல்

१२७

(தெ - ப - ஸா.)—நோன - (அவ்வருத்தத்தை)
 பொருத, உடம்பும் உயிரும், மடல் ஏறும் -
 (அதற்குக்காப்பாகிய மடன்மாவை) ஏறநினையானின்றன,
 நாணினை - (அதனை விலக்குவ தாகிய) நாணத்தை, நீக்கி
 நிறுத்து - ஒழித்துவிட்டு.

1132. Having got rid of shame, the suffering body and soul
 save themselves on the palmyra horse.

ஈ. நாணை^இ நல்லாண்மை பண்டிடையே
 னின்றுடையே
 காமுற்று ஓறு மடல்.
 [என்]

[நாணேயன்றி நல்லாண்மையுமுடுத்தமையின் முடியாதென்றுட்குச்
 சொல்லியது.]

(பாி - ஸா.) எ-து,—நானும் மிக்கவாண்டகைமையும் யான்
 பண்டிடை யேன்; அவை காமத்தானீங்குதலான், அக்காமமிக்கா ஓறும்
 மடலினையின் றுடையேன், எ-து.

நான்—இழிவாயினசெய்தற்கன் விலக்குவது.
 ஆன்மை—ஒன்றற்குங் தளராது சிற்றல். அவை பண்டுள்ளன, இன்றுள்ளது
 இதவேயாகவிற் கடி தின் முடியுமென்பதாம்.

(தெ - ப - ரா.)—நானைட்டை யும் மிகுந்த ஆண்மையையும், பண்டு-முன்னே, உடையேன்—; (அவைகாமத்தால் நீங்குதலால்), காமுற்றாரு ஏறு மடல் - காம மிகுந்தவரேஹுமடலை, இன்று - இப்போது, உடையேன்-உடை யவனுகின்றேன்.

1133. Modesty and manliness were once my own ; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

ச. காமக் கடும்புன லுய்க்குமே நானைடு
நல்லாண்மை யென்னும் புனை.

[நானுவல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புனையாகவின் அதனால் அவைகிங்குவனவல்லவே யென்றாட்குச் சொல்லியது.]

(பரி-ரா.) எ-து,—யான்றன்னைக் கடத்தற்குக் கொண்டங்கானும் நல்லாண்மையாகிய புனைகளை என்னிற்பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டு போகாவின்றது, எ-று.

அதசெப்யமாட்டாத சைப்புனவினீக்குதற்குக் கடும்புனவென்றான். இப்புனற்கு அவை புனையாகா, அதனால் அவை நீங்குமென்பதாம்.

(தெ - ப - ரா.)—(நான் தன்னைக் கடத்தற்குக்கொண்ட), நானைடு நல் ஆண்மை என்னும் புனை - நானும் நல்லாண்மையும் ஆகிய புனைகளை, காமம் கடும்புனல் - காமமாகிய கடி யவெள்ளமானது, உய்க்கும் - (என்னிற்பிரித்து) கொண்டு போகின்றது.

१२८. நூறு ககச-ம். அதி. நானுத்துறவுகாத்தல்.

1134. The raft of modesty and manliness, is, alas, carried off by the strong current of lust.

ஞ. தொடலைக் குறுங்தொடி தந்தான் மடலொடு மாலை யுழுக்குங் துயர்.

[இவ்வாற்றுமையும் மடலும் நுமக்கெவ்வாறு வந்தனவென்றாட்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—மாலைப்பொழுதின்க ணநுபவிக்குங் துயரிணையும் அதற்குமருந்தாயமடவினையும் முன்னறியேன், இதுபொழுது எனக்கு மாலை போலத்தொடர்ந்த சிறுவளையினையுடையாடந்தாள், எ-து.

காமம் ஏளைப்பொழுதுகளினுமூளதேனும் மாலைக்கண் மலர்தலுடைமையின் மாலையுழக்குங் துயரென்றும், மடலும் அதுபற்றி வந்ததாகவின் அவ்விதி ஏம் அவளாற் ரரப்பட்டதென்றும், அவடான் நீக்கறியதே கூறுமினைமையளை ஸ்பதுதோன்றத் தொடலைக்குறுங் தொடியென்றுக் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த வன்மொழித்தொகை. இவையவடந்தனவாக வின் நின்னுண்குமென்பது கருத்து.

(தெ-ப-கா.)—மாலை உழக்கும் துயர் -
மாலைக்காலத்து அனுபவிக்குங் துன்பத்தையும், மடலொடு -
(அதற்கு மருந்தா கிய) மடன்மாவையும், (முன் அறியேன்);
தொடலைக் குறுங் தொடி - மாலைபோல் தொடர்ந்த சிறிய
வளையலையுடையவள், தந்தாள் - (இப்பொழுது) எனக்குத்
தந்தாள்.

1135. She with the small garland-like bracelets has given me
the palmyra horse and the sorrow that is endured at night.

சு. மடலூர்தல் யாமத்து முன்னுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கெகன் கண்.
[மடலூரும்பொழுது இற்றைக்குங் கழிந்ததென்றாட்குச்
சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—நின்பேதைகாரணமாக என்கண்கள் ஒருகாலுங்
துயி றலைப்பொருந்தா; அதனால் எல்லாருங் துயிலுமிடையாமத்தும் யானிருந்து
மடலூர்தலையே கருதாங்திபேன், எ-து.
பேதையென்றது பருவம்பற்றியன்று மடமைபற்றி.

இனிக்குறைமுடிப் பது நாளை யெனவேண்டா வென்பதாம்.

(தெ - ப - னா.) — பேதைக்கு - பேதையாகிய எனக்கு, (உன் மாது காரணமாக), என்கண் - எனது கண்கள், படல் ஒல்லா - (ஒருபோதும்) தூங்குதல் பொருந்தாவாம்; (அதனால்), யாமத்தும் - (எல்லாரும் தூங்குகிற) பாதியிரவிலும், மன்ற மடல் ஊர்தல்-மடன்மாவேற்றியே, உள்ளுவேன்-நினைப்பேன்.

1136. Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

ககச-ம். அதி. நானுத்துறவுாத்தல்.

நுகூ

ஏ

எ. கடலன் காம முழங்கு மடலேறுப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.

[பேதைக்கென்கண்பட லொல்லாவென்பதுபற்றி அறிவிலராய் மகளிரினும் அஃதுடையராய் வாடவரன்றே ஆற்றந்தால் ரொன்றுட்குச் சொல்லியது.]

(பி - னா.) எ-து,-கடல்போலக் கரையற் ற காமநோயினை யனுடவித் தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப்போல மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்திலை, எ-று.
பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கில்லையாகாங்கின்றது, சீயஃதறி இன்றிலையென்பதாம். இத்துணையுங் தலைமகன்குற்று;

மேற்றலைமகள் கூற்று.

(தெ-ப-ா.)—கடல் அன்ன காமம் உழங்கும்-கடல் போற் கரையற்ற காமநோயை அனுபவித்தும், மடல் ஏறு-மடன்மா வேறூமல் (பொறுத்திருக்கிற), பெண்ணின்-பெண் (பிறப்பு) போல், பெருந்தக்கது - மிகுந்த தகுதியுடையபிறப்பு, இல்-(உல கத்தில்) இல்லை.

1137. There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

அ. நிறையரியர் மன்னளிய ரௌன்னது காம மறையிறங்து மன்று படும்.

[காப்புச்சிறையிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.]

(பி - ளா.) எ-து,—இவர்நிறையால் நாமீதார்தந் கரியரொன்றஞ்சுதல் செய்யாது மிகவுமளிக்கத்தக்காளான் நிரங்குதல் செய்யாது மகளிர்காமமும் அவர்மறைத்தலைக்கடங்து மன்றின்கண்ணே வெளிப்படுவதாயிருந்தது, எ-து.

என்னுடென்பது முன்னுக்கூட்டி மகளிரொன்பது வருவிக்கப் பட்டது. எச்சவும்மை விகாரத்தாற் றெருக்கது. மன்றென்பது தங்கை தன்னோய்கொரோ க்கு உலகத்துப் பெண்பாலார் காமத்தியல்புகூறுவாள்போன்று, தன்காமம் டெருகியவாறும் இவி யறத்தொடுசிற்றல் வேண்டுமென்பதுக் குறிப்பாற் கூறி யவாறுயிற்று.

(தெ - ப - ளா.) — (இவர்), நிறை அரியர் (என்னது) - நிறையால் (நாம் மேற்கொள்ளுதற்கு) அரியரொன்று அஞ்சாம லும், மன் அளியர் என்னது - மிகவும் அளிக்கத்தக்கவரைன்று இரங்காமலும், காமம் - (மகளிரது) காமமும், மறை இறங்து - (அவர்) மறைத்தலைக் கடங்து, மன்று படும் - சுபையிடத்து வெளிப்படுவதாயிருந்தது.

1138. Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

கூ. அறிகிலா ரொல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு.

கூ

130. சூக

கக்ஞி-ம. அதி. அலரஹிவுத்தஸ்.

[இதுவுமது.]

(பரி - ஈ.) எ-து,-யான் முன்னடங்கி நிற்றலான் எல்லாரு
மென்னை

யறிதலிலர், இனியவுவாறு நில்லா தியானே வெளிப்பட்டறிவிப்ப வென்றுகருதி
என்காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சமூலானிற்றது, எ-று.

மயங்குதல்-அம்பலாதல். மறுகுதல்-அலராதல்.

அம்பலுமலருமாயிற்று, இனியறத்தொடுசிற்றல் வேண்டுமென்பதாம்.
அறிவிலாரொன்பதூம் பாடம்.

(தெ-ப-ஈ.)—(நான் முன் அடங்கியிருக்கையால்),
எல்லா

ரும்—, அறிகிலார் என்று - (என்னை) அறிந்திலர் (இனி
அப்படி அடங்கியிராமல் நானேவெளிப்பட்டு அறிவிப்பேன்)
என்று

நினைத்து, என் காமம்—, மறுகில் - (இவ்வூர்) வீதியில்,
மருண்டு

மறுகும்-மயங்கிச் சமூல்கின்றது, [சிலரறிந்து
பேசிக்கொள்ளும்

படிக்கும் பலரறிந்து தூற்றும்படிக்கும் என்றபடி].

1139. My lust, feeling that it is not known by all, reels
confused in the streets (of this town).

க0. யாங்கண்ணிற் காண நகுப வந்வில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.

[செவிலிக்கறத்தொடு நின்றுவைத்து யானிற்குமாறென்னை
யென்று நகையாடிய தோழியொடு புலங்கு
தன்னுள்ளே சொல்லியது.]

(பரி - ஈ.) எ-து,-யாங்கேட்குமாறுமன்றிக் கண்ணுற்காணுமாறு

எம் மையறிவிலார் நகாசின்றூர், அவரங்னனஞ் செய்கின்றது யாழுற்ற
நோய்கள் தாழுறுமையான், எ-று.

கண்ணிலென்றது முன்கண்டறியாலை யுணரவின்றது.
அறத்தொடுகின் றமையறியாது வகாவுமாட் சிமைப்படுகின்றிலெளைப்
புலக்கின்றாகவின்,

ஏதிலாளாக்கிக் கூறினான். இது, நகாசின்று சேப்படுக்குந்தோழிக்குத்
தலை மகன்கூறிய தாங்கால், அதிகாரத்திற் கேலாமையறிக.

(தெ-ப-நா.)—யாம்—, கண்ணில் காண - (

கேட்கும்படியு

மன்றி) கண்ணற்கானும்படி, அறிவு இல்லார்—, நகுப - (எம்
மை) சிரிக்கின்றூர் ;

(அவர் அப்படிச் செய்கின்றது), யாம்பட்ட-
யாம் அடைந்த நோய்களை, தாம்படா ஆறு - தாம் அடையாமை
யால்.

1140. Even strangers laugh (at us) so as to be seen by us,
for they have not suffered.

கக்ரு-ம். அதி. அலரறிவுறுத்தல்.

அஃதாவது களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர்
கூறுகின்றவலர் தனக்காகின்றவாற்றைத் தோழிக் கறிவுறுத்தலும், வகாவாக
உடன்போக்காக

ஒன்றுவேண்டிய தலைமகனுக் தோழியும் அவ்வள்ளா யவன்றன க்
கறிவுறுத்த

கக்ரு-ம். அதி. அலரறிவுறுத்தல்.

ஞாக ஏ

இமாம். இது, நானுத்துறந்தவழி நிகழ்வதாகலான்,
நானுத்துறவுாத்தலின்

பின் வைக்கப்பட்டது.

க. அலரொழ வாருயிர் சிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

[அல்லகுறிப்பட்ட பிற்றைஞர்கள் வந்த தலைமகனைத் தோழி யலர்க்கு வரைவுக்டாயவழி அவன் சொல்லியது.]

(ப 1-ஞா.) எ-து,-மடந்தையோ பெடம்மிடைநட்பு ஊரின்கணலரா

யெழுதலான் அவளைப்பெறுது வருந்துமென் னரியவுயிர் பெற்றதுபோன்று

நிலைபெறும், அங்நிலைபேற்றைத் தெய்வத்தால் யானேயறிவதல்லது கூறுகின்

றபஸ்ரு மறியார், எ-து.

அல்லகுறிப்பட்டுத் தலைமகனை யெய்தப்பெறுத வருத்தமெல்லாங்தோ

ன்ற அரியவுயிரொன்றும், அங்நனமரியாளை எளியளாக்கி யெடுக்கின்றமையின்,

அஃங்தவ்வாருயிர்க்குப் பற்றுக் கோடாகாநின்ற தென்பான் அலொழுவாருயிர்

நிற்குமென்றும், பற்றுக்கோடாதலீ அவ்வேதிலாரதியிற் ரூற்றுதொழிலில்

ஒழியவே ஆருயிர்போமாகலான் அவரறியாதொழிகின்றது தெய்வத்தானை

ன்றுங் கூறினான். முற்றும்மை விகாரத்தாற்றெழுக்கது.

(தெ - ப - ஞா.)-(உன்மாதுக்கும் எமக்கும் உண்டாகிய

நட்பு), அலர் எழு - (இவ்வுரில்) அலராயெழுதலால், ஆர் உயிர்-

(அவளைப்பெறுது வருந்துகிற என்) அரிய வுயிரானது, நிற்கும்-

(அவளைப் பெற்றதுபோல்) நிலைபெறும் ; அதனை - அங்நிலைபேற்

றை, பாக்கியத்தால்-நல்லுமால், (நானேஅழிவதல்லது), பலர் -

(தூற்றுகின்ற) பலரும், அறியார் - அறியமாட்டார்.

1141. My precious life is saved by the rise of rumour, and this, to my good luck no others are aware of.

உ. மலர்ன்ன கண்ணே எருமை யறியா
தலொமக் கீங்ததில் ஆர்.
[இதுவுமது.]

(பி-கா.) எ-து,—மலர்போலுங் கண்ணெயுடையாளது எப்தற் கருமை | யறியாது இவ்ஞூர் அவளை யெளியளாக்கி அவளோ டலர்கூறலை எமக்குப்பகரி

த்தது, எ-று.

அருமை அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. ஈந்ததெ

என்றான், தனக்குப் பற்றுக்கோடாகவின். அவர் கூறுவானை அவர்செய்த வத

விபற்றி இவ்லுரென்றான்.

(தெ - ப - கா.)—மலர் அன்ன கண்ணேள் - மலர்போலுங்

கண்களை யுடையவளது , அருமை - (அடைதற்கு) அருமையை

அறியாது, இவ்ஞூர் - இந்தஞூர், (அவளை எளியவளாக்கி), அவர்-

(அவளோடு) பழிகூறலை, எமக்கு—, ஈந்தது - உபகரித்தது.

1142. Not knowing the value of her whose eyes are like flowers
this town has got up a rumour about me.

வீர, இந்த கக்கு-ம். அதி. அலரதிவுறுத்தல்.
ஏ. உருஅதோ ஹரதிந்த கெளவை யதனைப்

பெருஅது பெற்றனன் நீர்த்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—எங்கட்டுக் கூட்டமுண்மை இவ்வூரறிதலான்
விளைங்

தவலர் எனக்குறுவ தொன்றன்றே, அதுகேட்ட வென்மனம்
ஆக்கூட்டத்

தைப் பெருதிருங்தே பெற்றுற்போலு நீர்மையை யுடைத்தாகலான்,
எ-று.

பெற்றனன்நீர்மை—பெற்றவழியுளதா மின்பம்போலு
மின்பமுடைமை.

நீர்த்தென்பதற்கேற்ற மனமென்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.

(தெ-ப-ா.)—ஹர் அறிந்த
கெளவை-(எங்களுக்குப்புண

ரச்சி உண்டாயிருக்கையை) இவ்வூர் அறிதலால்
விளைந்த அல

ரானது, உருதோ - (எனக்கு) உறுவதொன்றன்றே,
(அதுகே

ட்ட என்மனமானது), பெருது - (புணர்ச்சியை)
பெருதிருங்

தே, பெற்றது அன்ன நீர்த்து - பெற்றதுபோலுக்
குணமுடைத்
து, (ஆகலால்).

1143. Will I not get a rumour that is known to the (whole)
town?

For what I have not got is as if I had got it (already).

ச. கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுங் தன்மை யிழங்து.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—என்காமம் இவ்வூரூபுக்கின்ற அலரானே யலர்தலை

யுடைத்தாயிற்று அவ்வளவில்லையாயின், தன்னியல்பிழந்து சுருங்கும், எ-று.

அலர்தல்—மேன்மேன்மிகுதல். செவ்வையுடையதனைச் சொல்லிதென்றார்.

போலக் கவ்வையுடையதனைக் கவ்விதென்றார்.

இயல்பு—இன்பம்பயத்தல்.

தவ்வென்னுமென்பது குறிப்புமொழி ; “நால்கால் யாத்த மாலை வெண்குடை,

தவ்வென் ரசைஇத் தாழ்த்துளி மறைப்ப” என்புழியுமது.

(தெ - ப - ளா.)—காமம் - (என்) காமம், கவ்வையால் -

(இவ்வூர்) எடுக்கின்ற தூரூஸ், கவ்விது -
மேலுமேலும் மிகு

தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் - அவ்வளர் இல்லையா

யின், தன்மையிழந்து - இன்பங் தருதலிழந்து,
தவ்வென்னும் -

சுருங்கிப்போகும்.

1144. Ramour increases the violence of my passion;
without it, it would grow weak and waste away.

ஞ. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற்
காமம்

வெளிப்படுங் தோறு மினிது.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—கள்ளுண்பார்க்குக் களிக்குங்தோறுங்
கள்ளுண்டல்

இனிதாமாறுபோல எனக்குக் காமம் அலராந்தோறும்
இனிதாகாங்கிறது,

எ-று.

கக்ரு-ம். அதி. அலராறிவுறுத்தல்.

ஞாந சு

3

வேட்கப் பட்டற்றுவென்பது வேட்டற்றுவெனாகின்றது.

வேட்கையிகு

தியால் அலரும் இன்பஞ் செய்யாகின்ற தென்பதாம்.

(தெ-ப-ா.)—(கள்ளுண்பார்க்கு), களித்தொறும் -
களிக்

ருந்தோறும், கள்ளுண்டல்—, வேட்டற்று - இனிதாம்
விதம்

போல், (எனக்கு), காமம்—, வெளிப்படுங்தோறும் -
மிகுந்தோ

றும், இனிது - இனிதாகாங்கிறது.

1145. As drinking liquor is delightful (to one) whenever one is
in

mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

சு. கண்டது மன்னு மொருநா ஸலர்மன்னுங்
திங்களைப் பாம்புகொண் டற்று.

[இடையீடுகளானும் அல்லகுறியானும் தலைமகனையெய்தப்பெறுத தலை
மகள் அவன்சிறைப்புறத்தானுகத் தோழிக்குச் சொல்
லுவாளாய் அலராறிவுறீடு வராவுகடாயது.]

(பரி - ளா.) எ-து,—யான் காதலகாக் கண்ணுறப்பெற்றது
ஒருஞான் நே, அதனினுயவலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்புகொண்ட
வஸர்போ ன்று உலகெங்கும் பரந்தது, எ-று.

காரியத்தைக் காரணமாக வுபசரித்துப் பாம்புகொண்டற்றென்றார்கள்.
இரு வழியும் மன்னும் உம்மையும் அசைகிலை. காட்சியின்றியும்
அவர்பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வராந்துகோடல்

வேண்டுமென்பதாம்.

(தெ - ப - ளா.)—கண்டது - (தலைவனைநான்) காணப்பெற் றது, ஒரு நாள் - ஒருநாளேயாகும்; அலர் - (அதனாலுண்டாகிய) பழிதாற்றுதலானது, (அவ்வளவினதன்றி), திங்களை பாம்பு கொண்டற்று - சந்திரனைப் பாம்புகொண்ட அலர்போல் உலகெங்கும் பரந்தது.

1146. It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

எ. ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன்
நீராக நீருமிங் நோய்.

[வகாவுநீட ஆற்றுளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானுத
லறிந்ததோழி ஊரவரலரும் அன்னை சொல்லுகோக்கி யாற்றல்
வேண்டுமெனச் சொல்லெடுப்பியவழி அவள்சொல்லியது.]

(பரி-ளா) எ-து,—இக்காமநோயாகிய பயிர் இவ்லூரின்
மகளிரொடுக்கி ஸ்ற அலர் ஏருவாக அதுகேட்டு அன்னை
வெகுண்டுசொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளரானின்றது, எ-து.

ஊரவாளன்பது தொழிலான் ஆணையித்து கின்றது. ஏ
கதேசவருவகம். சுருங்குதற் கேதுவாவளதாமே விரிதற் கேதுவாகா
கின்றனவென்பதாம். வகா வானுதல் பயன்.

நீடி நூச கக்கு-ம. அதி. அலரறிவுறுத்தல்.

(தெ - ப - ளா.)—இங்நோய் - இக்காமநோயாகிய
(பயிர்),

ஊரவர் கெளவை - இவ்லூரிலுள்ள (மகளிர் எடுக்கின்ற)
தாரு

னது, ஏரு ஆக - ஏருவாகவும், அன்னை சொல் -
(அதுகேட்டுக்
கோபித்து) தாய்சொல்லுகின்ற கடுஞ்சொல்லானது, நீர்
ஆக—,
நீரும் - வளரானின்றது.

1147. This malady (of lust) is manured by the talk of women and
watered by the (harsh) words of my mother.

அ. நெய்யா வெரிதுதுப்பே
காம நுதுப்பே மெனல். மென்றற்றூற்

கெளவையாற்

[இதுவுமத.]

(பரி-ஹ.) எ-து,-ஏதிலாடோடுக்கின்ற அவரால் நாங் காமத்தை
யவித்து

மென்று கருதுதல் நெய்யாலெரியை யவித்துமென்று கருதுதலோ
டொக்கும்,

எ-று.

மூன்றஞ்சுருபுகள் கருவிக்கண்வந்தன. இளர்தற் காரணமாய்
அவரால் அவி

த்தல் சூடாதென்பதாம்.

(தெ-ப-ஹ.)—கெளவையால் - (அயலவர்
எடுக்கின்ற) அ

ஸரா லுண்டாகின்ற, காமம் - காமத்தை, நுதுப்பேம்
எனல்-அவி

ப்பேமென்று வினைத்தல், நெய்யால்—, எரி - நெருப்பை,
நுதுப்

பேம் என்றற்று - அவிப்பே மென்று வினைத்தலோ
டொக்கும்.

1148. To say that one could extinguish passion by
rumour is like
extinguishing fire with ghee.

க. அலர்நாண வொல்வதோ வஞ்சலோம்
பென்றூர்

பலர்நாண நீத்தக் கடை.

[வகாவிடைவத்துப் பிரிவின்க ஞூற்றுளாய் தலைமகள் அவன்

வந்து சிறைப்புறத்தா னுதவியின்து அவர்க்குச் யாற்றல்
வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பி - கா.) எ-து, -தம்மை பெதிர்ப்பட்டஞான்மு
கிண்ணிப்பிரியேன்

அஞ்சலோம் பென்றவர்தாமே இன்று கண்டார் பலரும் நானும்வகை
மெம்மைத்

துறங்தபின் நாமேதிலார் கூறுமலருக்கு நாணக்கூடுமோ கூடாது,
எ-று.

நாணவென்னும் விழையெச்சம் ஒல்வதென்னும்
தொழிற்பெயருள் ஒல்லு

தற் ரெழிலோடு முடிந்தது. கண்டார் நானுநிலைமையமாய யாம்
நானுதல்

யாண்டைய தென்பதாம்.

(தெ-ப-கா.) — (தம்மைக்கண்டநானில்), அஞ்சல்
இம்பு

எ ஸ்ரூர் - (உன்னைவிட்டு நீங்கேன்)
அஞ்சதலொழியென்றவரோ,

பலர் நாண - (இன்றுகண்டவர்) பலரும் நானும்வகை,
நீத்தக்

கடை - (நம்மைவிட்டு) நீங்கியின், அலர் - (அயலவர்
தூற்று

கிற) தாறுக்கு, நாண ஒல்வதோ - (நாம்)
நாணக்கூடுமோ.

கக்கா-ம். அதி. பிரிவாற்றுமை.

குந்து ரண்டு

1149. When the departure of him who said “fear not” has
put me to shame before others, why need I be ashamed of scandal.

க. தாம்வேண்டி ன்குவர் காதலர் யாம்வேண்டுங்
கெளவை யெடுக்கு மிவ்வூர்.

தலைமகன் சிறைப்புறத்தானுகத் தோழி தலைமகட்குச்சொல்

அவாளாய் அலரறிவறீஇ அவன் உடன்போக்கு
நயப்பச் சொல்லியது.]

(பி - ளா.) எ - து,—உடன்போக்க் கேதுவாகனேக்கி
யாம்டன்டே விரும்புவதாய வல்லா இவ்வூர்தானே யெடாகின்றது ; இனிக்
காதலர்தாமும் யாம்வேண்டியக்கால் அதனை யினிதினேர்வர், அதனால்
இவ்வலர் கமக்கு நன் ரூய்வங்தது, எ-று.

எச்சவும்மை விகாரத்தாற்றெருக்கது. நங்கட்காதலுடைமையின்
மருவான் பது தோன்றக் காதலவான்றுள். இவ்விருபதுபாட்டும்
புனர்தனிமித்தம்.

(தெ - ப - ளா.)—யாம்—, வேண்டுங் கொவை -
(உடன்போதற்குக் காரணமாதல்பற்றி முன்னமே)
இச்சிப்பதாகிய அல்லா, இவ்வூர்—, எடுக்கும் - (தானே)
எடுக்கின்றது; காதலர்(இனி) தலைவர், வேண்டின் - (நாம்)
வேண்டினால், தாம் - தா மும், நல்குவர் - அதற்கு
உடன்படுவர், (ஆதலால் இவ்வலர் நமக்கு நன்றூய் வந்தது).

1150. The rumour I desire is raised by the town (itself); and
my lover would if desired consent (to my following him).

களவியல் முற்றிற்று.

கற்பியல்.

இனிக் கற்புப் பழினெட்டதிகரத்தாற் கூறுவான்றூடங்கி,
முதற்கட்பிரிவாற்றுமை கூறுகின்றார்.

கக்கா - ம். அதி. பிரிவாற்றுமை.

அஃதாவது வரைக்கெத்தியபின் தலைமகன் அறம் பொரு
ளின்பங்களின் பொருட்டுச் சேயிடையினும் ஆயிடையினும் தலைமகனைப்
பிரிந்துசெல்லும் செல்லுஞான்று அப்பிரிவினை அவளாற்றாளர்தன்மை.
அஃது ஈண்டுப்பிரிவணர்த்திய தலைமகற்குத் தோழி கூறலும், அவ
டனக்குத் தலைமகடானே அவள் குறிப்பானுணர்ந்தகூறலும்,

பிரிவணர்த்தியவழிக்கூறலும், தலைமகன்பிரிச் துழி ஆற்றுவிக்குங்தோழிக்குத் தலைமகன் மறுத்துக்கூறலுமென நால்வகையாற் கூறப்படும்.

க. செல்லாமை யுண்டே வெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.

336 சூசூ ககசு-ம். அ.கி. பிரிவாற்றுமை.

[பிரிந்து கடிதின் வருவலென்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.]

(பரி-நா.) எ-து,—நீ யெம்மைப் பிரியாமை யுண்டாயின் அதனை யெனக்

குச் சொல், அஃதோழியப் பிரிந்துபோய் விரைந்துவருதல் சொல்வையாயின்

அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல், எ-து.

தலைமகனையொழித்து எனக்கென்றாள், தானவலென்னும் வேற்றுமை

மின்மையின். அக்காலமெல்லா மாற்றியிருந்து அவ்வரவு காணவல்லால்லான்,

பிரிந்தபொழுதே யிறந்துபடுமென்பதாம். அழுங்குவித்தல் பயன். இதனைத்

தலைமகன் கூற்றுக்கி யுரைப்பாருமூனர்.

(தெ - ப - நா.)—செல்லாமை உண்டேல் -

(நீ எம்மை)

பிரியாமை உண்டாயின், எனக்கு—, உரை - (அதனை) சொல்

லு; மற்று - அதுநீங்க, நின் வல் வரவு - (பிரிந்துபோய்) நின்

விரைந்து வருதலே, வாழ்வார்க்கு - (அப்பொழுது) உயிர்வாழ்

வார்க்கு, உரை - சொல்லு.

1151. If it is not departure, tell me; but if it is your speedy return,

tell it to those who would be alive then.

உ. இன்க ஜூடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புனர் ஜூடைத்தாற் புணர்வு.

[பிரிவு தலைமகன் குறிப்பான்றின்த தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—தழையுங் கண்ணியுங்கொண்டு
பின்னின்ற ஞான்று

அவர்கோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான்
நமக்கின்ப முடைத்தா

யிருக்கும்; இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது
பிரிவொன்றஞ்சு

மக்சத்தினை யுடைத்தாயிற்று; அவரன்பி விளைமை யிது, எ-று.

பார்வலென்றதனுற் புணர்ச்சிபெறுத பின்னிலைக்காலம்
பெறப்பட்டது.

புன்கணன்னுங் காரியப்பெயர் காரணத்தின்மேல் தாயிற்று.
அவ்வச்சத்தினை

யுடைத்தாதலாவது “மூள்ஞூற்று முனையெயிற் தமிழ்தாறுங் தீக்கோக்க—கன்னினு
மழிழ்செய்யு மென்னாத்து மமையாலான்—னென்னிமை திருத்தும்” டன்
டையிற் சிறப்பால் அவன் பிரிதற்குறிப்புக்காட்டி அச்சுஞ்செய்தலுடைமை.
அழுங்குவித்தல் பயன்.

(தெ - ப - கா.)—(தழையு மாலையுங்
கொண்டு பின்னின்ற

நாளில்), அவர் பார்வல் - அவரது
பார்வைமாத்திரமும், (புணர்

ச்சி குறித்தமையால்), இன்கண் உடைத்து -
(நமக்கு) இன்பமு

டைத்தா யிருங்கது; (இன்று அப்புணர்ச்சிதான்
நடந்துகொண்

திருக்கவும்,) புணர்வு - அப்புணர்ச்சி, பிரிவு
அஞ்சும் - பிரிவெரா

ன் றஞ்சுகிற, புன்கண் - அச்சத்தினை, உடைத்து -
உடைத்தாயி
ற்று, (அவரன்பி னிலைமை இது.)

1152. His very look was once pleasing; but (now)
even intercourse
is painful through fear of separation.

கக்கா-ம். அதி. பிரிவாற்றுமை.

குங குங

ந. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

[இதுவுமது.]

(பி - ளா.) எ-து, —பிரியேனன்ற தஞ்சொல்லும் நம்பிரி
வாற்றுமை

யும் அறிதலுடையராய காதலர்கண்ணும், ஒரோவழிப் பிரிவு
நிகழ்தலான்,

அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட் டன்புடையளைத்
தேஹங்தேற்

நம் அரிதாயிருந்தது, எ-து.

அரோ—அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.

(தெ-ப-ளா.) — அறிவு உடையார்கண்ணும் -

(பிரியேன

ன்ற தஞ்சொல்லையும், நம்பிரிவு பொறுமையையும்)

அறிதலுடை

யவராகிய காதலரிடத்தும், ஓர் இடத்து - ஒரோவழி,
பிரிவு—,

உண்மையான் - உண்டாதலால், தேற்றம் - (அவர் சொ
ல்லும் தலையளியும்பற்றி நம்மேல் அன்புடையளைத்து தெளியுங்)
தெளி

வு, அரிது - அரிதாயிருந்தது.

1153. As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

ச. அளித்தஞ்ச வென்றவர் நீப்பிற் தெளித்தசொற்
தேறியார்க் குண்டோ தவறு.

[இதுவுமது.]

(பி - ரா.) எ-து,—எதிர்ப்பட்ட ஞான்றே தலையளிசெய்து
விண்ணிற் பிரியேன் அஞ்சலென்றவர் தாமே பின் பிரிவராயின், அவர்க்கன்றி
அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ,
எ-று.

தேறியாளங்பது தன்னைப் பிறர்போற்கூறல். சொல்லுஞ்செயலு
மொவ் வாழைக் குற்றம் அவர்க்கெய்தும், அஃதெய்தாவகை யழுங்குவி
யென்பது கருத்து.

(தெ-ப-ரா.)—அளித்து - (எதிர்ப்பட்டநாளே)
தலையளி செய்து, அஞ்சல் என்றவர் - (உன்னைவிட்டுப்
பிரியேன்) அஞ்சா திரு வென்றவர் (தாமே), நீப்பின் -
(பின்னே) பிரிவராயின், (அவர்க்கல்லாமல்), தெளித்த
சொல் - (அவரால்) தெளிவிக் கப்பட்ட சொல்லை,
தேறியார்க்கு - (மெய்யென்று) தெளிந்தவர் க்கு, தவறு -
குற்றம், உண்டோ - உளதோ, [இல்லைஎன்றபடி].

1154. If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

ஞ. ஒம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

[இதுவுமது.]

(பி - ரா.) எ-து,—என்னுயிரைச் செல்லாமற் காத்தியாயின், அதனை
யாருதற் கமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக ; அழுங்குவிப்பா

வின்றி அவர் செல்வராயின் அவராலாப்பட்ட உயிருஞ் செல்லும்,
சென்றூற்

பின்னவாக கூடுதல் எனக்கிரிதாம், எ-து.

ஆனால்கூடுதல் இறைவராதற்குத் தெய்வத்தா
லேற்புடையராதல்.

மற்று—விளைமாற்றின்கண் வந்தது.

(தெ - ப - ளா.) — ஓம்பின் - (என்னுயிரைச்
செல்லாமல்)

காப்பாற்றுவையாயின், அமைந்தார்-(அதனை ஆங்குத்தர்கு)
அமை

ந்தவரது, பிரிவு - செலவை, ஓம்பல் -
அழுங்குவிப்பாயாக;

மற்று அவர் நீங்கின் - அழுங்குவிப்பாரில்லாமல், அவர்
செல்வா

ராயின் - (அவரால் ஆளப்பட்ட உயிரும்
செல்லுமாதலால்),

புணர்வு - (பின்பு அவரை) கூடுதல், அரிது - (எனக்கு)
அரி
தாம்.

1155. If you would save (my life), delay the departure of my
des-

tined (husband); for if he departs, intercourse will become
impossible.

கூ. பிரிவாக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரொன்னு நசை.

[தலைமகன் பிரிவனர்த்தியவாறு வந்துசொல்லிய தோழிக்குச்
சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—நங்கவங்கடுமை யறிந்த தலைவர்தாமே

நம்மு - வின்று தம்பிரிவினை யுனர்த்தும் வன்கண்மை யுடையராயின், அத்தன்மையார்

பின்பு நம்மாற்றுமை யறிந்துவந்து தலையளி செய்வாளன்றிருக்கு மாசை விடப்

படும், எ-று.

அருமை—பயன்படுத் லில்லாமை. கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவென்

ஹுதலும் உணர்த்தலும் வல்லராயினார் பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை

நினைத்துவந்து நல்குதல் யாண்டைய தென்பதாம். அழுங்குவித்தல் பயன்.

(தெ - ப - ளா.)—அவர் - (நமது பிரிவுபொறுமையறிந்த)

அத்தலைவர்தாமே, (நம்முன்னின்றும்), பிரிவு உரைக்கும்-(தம்)

பிரிவை அறிவிக்கும், வன்கண்ணர் ஆயின் - அருளில்லாமையை

யுடையராயின், (அத்தன்மையரானவின்பு), நல்குவர் என்னும்

நசை - (நம்பொறுமையை அறிந்துவந்து) தலையளிசெய்வாளன் .

ஞமாசை, அரிது - விடப்படும்.

1156. If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

எ. துறைவன் றுறந்தமை தூற்றுகொன் முன்கை யிறையிறவா நின்ற வளை.

[இதுவுமதி.]

(பரி-ளா.) எ-து,—துறைவன் என்னைப் பிரியலுற்றமையை அவனுணர்த்

தாமே ரூமே யுணர்ந்து என் முன்கையி விறையினின்றும்
கழலாங்கிற வளை

ககசு-ம். அதி. பிரிவாற்றுமை.

ஞாகை

வட்டம்

கள் எனக்கறிவியாவோ, அவனுணர்த்த வனர்ந்துவங்து நீயறிவித்தல்
வேண்டு

மோ, எ-று.

முன்னே நிகழ்ந்தமையிற் துறந்தமை யென்றும், கேட்ட
துணையான்

மெவிங்து ஆற்றுமையின் இறவாங்கின்ற வென்றுங் கூறினான்.
அழுங்குவித்து

வந்து கூறற்பாலை யல்லியாய நீயும் இவ்வளைகள் செப்தனவே
செய்தாயெனப்

புலங்கு கூறியவாறு.

(தெ - ப - ளா.)—துறைவன்—, துறந்தமை - (என்னை)
பிரி

யலுற்றமையை, (அவன் அறிவிக்காமல் தாமே அறிந்து),
முன்

கை இறை - (என்) முன்கை இறையினின்றும்,
இறவாங்கின்ற

வளை - கழலாங்கிற வளையல்கள், தூற்றுகொல் - (எனக்கு)
அறி

வியாவோ, [அவன் அறிவிக்க அறிந்துவங்து நீ
அறிவித்தல்வேண்

இமோ.]

1157. Do not the rings that begin to slide down my fingers
fore-
bode the separation of my lord.

அ. இன்னு தினனில்லூர் வாழ்த வதனினு
மின்னு தினியார்ப் பிரிவு.

[இதுவுமதி.]

(பரி-ஞா.) எ-து,—மகளிர்க்குத் தங்குறிப்பறியுங் தோழியரில்லாத
வேற்

ரூரின்கண் வாழ்தலின்னாது ; அதன்மேலுங் தக்காதலைப் பிரிதல்
அதனினு
மின்னாது, எ-து.

தலைவன் செலவினை யழுங்குவித்து வ ராது உடன்பட்ட ட
வந்தமைபற்

நிப் புலக்கின்றாகவின், இனனில்லூ கொன்றாள். உலகியல் கூறுவாள்
போ

எந்த தனக்கவ்விரண்டு முன்மை கூறியவாறு.

(தெ - ப - ஞா.)—இனன் இல் ஊர் - (மகளிர்க்குத்
தங்குறி
ப்பறிகிற) தோழியரில்லாத வேற்றூரினிடத்து,
வாழ்தல்—,

இன்னாது - துன்பஞ்செய்வதாகும்; (அதன்மேலும்),
இனியார்
பிரிவு - (தங்) காதலைப்பிரிதல், அதனினும் -
அவ்வாழ்தலைக்

காட்டிலும், இன்னாது - துன்பஞ்செய்வதாகும்.

1158. Painful is it to live in a friendless town ; but far more
pain- ful is it to part from one's lover. _____

க. தொடித்தச்சி னல்லது காமநோய் போல
விடித்தச்சட லாற்றுமோ தி.

[காமந்தீயேபோன்று தானின்றவிடத்தைச் சுடுமாகலான் நீயாற்றல்
வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ஞா.) எ-து,—தீத் தன்னைத்தொட்டாற் சுடுமாயிற்
சுடுதல்லது

காமமாகிய நோய்போலத் தன்னையகன்றுற் றப்பாது சுடுதலே வற்றே,
மாட-

டாது, எ-று.

சுடுமாயினன்பது மந்திரமருங்குளாற் றம்பிக்கப்படாதாயி
வென்ற

வாறு, காமத்திற் கதுவமில்லை யென்பாள் வாளா சுடலென்றாள்.
அகறல்-துக ரூ. 40. ரூ. 30 கதசு-ம். அதி. பிரிவாற்றுமை.

ராமை. சுடலென்பது முன்னுங் கூட்டப்பட்டது. தீயினுங் கொடியதனை யா
ன்றுமாறென்னை யென்பதாம்.

(தெ - ப - ளா.) — தீ - நெருப்பு, தொடின் -
(தன்னை) தொட்டால், சுடின் (சுடல்) அல்லது-சுட்டாற்
சுடலல்லது, காம நோய் போல—, விடுன் - (தன்னை)
விட்டுநீங்கினால், சுடல் ஆற்றுமோ - (தப்பாது)
சுடல்வல்லதோ.

1159. Fire burns when touched; but, like the sickness of love,
can
it also burn when removed?

க. அரிதாற்றி யல்லனேய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

[தலைவியர்பலரும் பிரிவாற்றியிருப்பர் அது நீசெய்கின்றிலை
யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பி-ளா.) எ-து,—அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றிப்
பின்
இருந்து வாழ்வார் பலர் பிரிந்தால் அப்பிரிவு தன்னையுமாற்றிப்
பின்னுமிருந்து
உயிர்வாழு மகளிர் உலகத்துப் பலர், எ-று.

பண்டையிற் சிறப்பத் தலையளிபெற் நின்புறுகின்ற
வெல்லைக்கண்ணே அஃதிழுந்து துன்புறுதற் குடம்படுதல் அரியதொன்றுகளின்

அரியதனைச் செய் தென்றும், செல்லுங் தேயத்து அவர்க்கியாது நிகழுமென்றும் வருந்துணையும் யாமாற்றி யிருக்குமா நென்னென்றும் அவ்வாறுதான் எஞ்ஞான்று வந்தெட்டு மென்றும், இவ்வாற்றூ னிகழுங்கவல்ல மனத்து நீங்காதாகலான் அல்லனேய் நீக்கியென்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழுங் காமவேதனையும் புறத்து யாழிசை, மதி, தென்றலென்றிலை முதலாக வந்து அதனை வளர்ப்பன வும் ஆற்றலியலாகவிற் பிரிவாற்றி யென்றும், தங்காதலை யின்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னுமிருந்து உயிர் வாழ்வார் ஒரு வருமில்லை யென்பது குறிப்பாற்றேன்றப் பின்னிருந்து வாழ்வார் பலரென்றுங் கூறினார். அரிதென்பது வினைக்குறிப்புப் பெயர். பிரிவின்க னிகழ்வளவற் றைப் பிரிவென்றார். செய்து, நீக்கி, ஆற்றியென்பன ஒரை வகையான் அவ்வ வற்ற தருமையுணர நின்றன. சிறப்பும்மை விகாரத்தாற் ரோக்கது. யானுமிற ந்துபடுவ லென்பது கருத்து.

(தெ-ப-ா.)—(நீசொல்லுகின்றது ஒக்கும்) ; அரிது ஆற்றி- (பிரிவை அறிவித்த விடத்து) அதற்கு உடம்பட்டு, அல்லல் நோய்- (பிரியும்போது உண்டாகிற) துன்பநோயையும், நீக்கி—, பிரிவு ஆற்றி - (பிரிந்தால்) அப்பிரிவையும் பொறுத்து, பின் இருந்து - பின்னும் இருந்து, வாழ்வார்-உயிர்வாழுமகளிர், பலர்- (உலகத்தில்) பலர்.

1160. (As if there were) many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

ககள-ம். அதி. படர்மெலிந்திரங்கல். ரூசக

ஏ/ஏ/1

ககள - ம். அதி. படர்மெலிந்திரங்கல்.

அது படரான் மெலிந்திரங்கவென விரியும். அஃதாவது பிரிவாற்றுளாய தலைமகள் தானுறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின் அங்கினை வான் மெலிந்திரங்குதல். அதிகார முறையையும் இதனுடே விளங்கும்.

க. மறைப்பேன்மன் யானிஃஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்.

[காமநோயை வெளிப்படுத்தல் நின்னானுக் கேலாதென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,-இங்நோயைப் பிறரறிதனுணி யான் மறையா நின் ரேன் ; நிற்பவும், இஃது அங்ஙாண்வாரா கில்லாது நீர்வேண்டுமென் நிறைப்ப வர்க்கு ஊற்று நீர் மிகுமாறுபோன் மிகாறின்றது, எ-று.

அம்மறைத்தலாற் பயனென் னென்பதுபட நின்றமையின், மன் ஒழியிகைக்கண் வந்தது. “இஃதோ செல்வர்க் கொத்தனென்யான்” என் புழிப் போல ஈண்டுச் சட்டுப்பெயரீறு திரிந்து நின்றது. இஃதோர் நோயையென்று பாடமோது வாருமூர் ; அது பாட மன்மையறிக. இனி அதற்குத்து நீசெயல் வேண்டுமென்பதாம்.

(தெ-ப-ளா.)—யான்—, நோயை - இங்நோயை, மறைப் பேன் - (பிறரறிதற்குநாணி) மறையாறின்றேன்; (நிற்கவும்), இஃதோ - இங்நோயோ, இறைப்பவர்க்கு - (நீர்வேண்டுமென்று) இறைப்போர்க்கு, ஊற்றுநீர்போல—, மிகும் - பெருகும்.

1161. I would hide this pain from others ; but it (only) swells like a spring to those who drain it.

2. கரத்தலு மாற்றேனிங் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நானுந் தரும்.

[ஸ்ஸ்டையா ரறியாமன் மறைத்தல் ஆஸ்ஸ்டையா ரறியத்துது விடுதலென்னு மிரண்டனுள் ஒன்றுசெயல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—இங்நோயை ஸ்ஸ்டையா ரறியாமன் மறைத்தலும் வல்லேனுகின்றிலேன் ; ஆகாக்கால், நோய் செய்தவர்க்குரைக்கவெனின், அது வும் எனக்கு நானினைத் தாராறின்றது, இனியென் செய்கோ, எ-று.

ஒரு காலைக்கொருகான் மிகுதலிற் கரத்தலு மாற்றே னென்றும்,

சேவி கைச் சென்றவர்க்கு இது சொல்லித் தாது விட்டால் இன்னும் மிருக்கே
னென் பது பயக்குமென்னும் கருத்தால் நானுத்தருமென்றும் கூறினான்.

(தெ - ப - ளர்.)—இங்நோயை - இக்காமநோயை,
கரத்த

லும் ஆற்றேன் - (இவ்விடத்தோர் அறியாமல்)
மறைத்தலும்

வல்லேனுகின்றிலேன்; (ஆகாக்கால்), நோய்

செய்தார்க்கு—, 112. இசு— ககள்-ம். அதி.

படர்மெலிந்திரங்கல்.

(சொல்லெலன்பையாயின்), உரைத்தலும் - சொல்லலும்,

நானு

தரும் - (எனக்கு) நாணங்தரும் (இனி என்செய்வேன்).

112. I cannot conceal this pain, nor can I relate it
without shame

to him who has caused it.

ஏ. காமமு நானு முயிர்காவாத் தாங்குமென்
ஞேன வுடம்பி னகத்து.

[இதுவுமது.]

(பரி-ள.) எ-து,—காமநோயும் அதனைச் செய்தவர்க்கு
உரைக்க வொல்ல

லாத நானும் தம்மைப் பெறுத என்னுடம்பின்கண்ணே உயிர்
காத்தண்டாக

அதனிருதலையினுங் தாங்காவின்றன, எ-று.

பொருமை மெலிவானுயது. அங்குமென்பது ஒன்றி ஞென்று
மிகாது

இரண்டும் ஒத்தசீர வென்பது தோன்ற ஸின்றது. தாது விடவும்
ஒழியவும்

பண்ணுவனவாய காம நாண்கள் தம்முளொத்து உயிரினை யிறுவியா
வின்றன,

யான் அவற்று ளொன்றின்க ஷிற்கமாட்டாமையின்

இஃ:திற்நேவிடு மென்ப

தாம்.

(தெ - ப - கா.)—காமமும் - காமநோயும், நானும்

- (அது

செய்தவர்க்கு) சொல்லவோட்டாத நானும், என்
நோனுட்டம்

பின்அகத்து - (தம்மைப்) பொறுத
என்னுடம்பினிடத்து,

உயிர்—, காவா - காவடித்தண்டாக, தூங்கும் -
(அதனிருதலை
யிலும்) தொங்குகின்றன.

1163. (Both) lust and shame, with my soul for their
shoulder pole
balance themselves on a body that cannot bear them.

ச. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்.

[தலைவியர் காமக்கடற்படார் படினும் அதனை
ஏற்றபுணையானீந்திக்

கடப்பரென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—யாவர்க்கும் உளவாய் வருகின்ற
இவ்விரவ்வானுள்

ஞும் எனக்குண்டாகின்றது காமக்கடலே; அதனை நீந்தும்
அரனுகிய புணை
யில்லை, எ-று.

இருவழியும் மன்னும் உம்மும் அசைந்தே. தூதுவிட்டு இதற்குப்
புணையா

கற்பாலையாய நீயும் ஆயிற்றிலை யென்பது கருத்து.

(தெ-ப-கா.)—(யாவர்க்கும் உண்டாய் வருகின்ற
இரண்டு

ஞுள்ளும்), காமக்கடலே--, உண்டு - (எனக்கு)
உண்டாகின்

றது; அது நீங்கும் - அக்கடலைக்கடக்கும், ஏமம் புனை -
காப்பா

கியபுனை, இல் - (எனக்கு) இல்லை.

1164.

There is indeed a flood of lust ; but there is no raft of safety
to cross it with.

கன-ம். அதி. படாமலிந்திரங்கல்.

ஞான ரூப

ஞ. துப்பி னெவாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்.

[துதுவிடாமைநோக்கித் தோழியொடு புலங்கு சொல்லியது.]

(பி-ஞ.) எ-து,—இன்பஞ் செய்தற்குரிய நட்பின்கண்ணே
துன்பவர வினைச் செய்ய வல்லவர் துன்பஞ் செய்தற்குரிய பகைமைக்கண்
என்செய்வர் கொல்லோ, எ-று.

துப்புப் பகையுமாதல் “துட்பெதிர்க் தோர்க்கே யுள்ளாச்
செய்மைய— னட்பெதிர்க் தோர்க்கே யங்கை யண்மையன்” என்பதனாலு
மறிக. அப்பை மை ஈண்டுக் காலைமையின் அவர் செய்வது
மறியப்பெற்றிலே மென்பதுபட சின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.
துயர்வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை யெனப்
புலக்கின்றமையின், துயர்வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினான்.

(தெ-ப-ஞ.)—நட்பினுள் - (இன்பஞ் செய்தற்கு
உரிய) நட்பினிடத்து, துயர் வரவு - துன்பத்தின் வரவினை,
ஆற்றுப் பவர் - செய்யவல்லவர், துப்பின் -
(துன்பஞ்செய்தற் கு உரிய) பகைமையிடத்து, எவன் ஆவர்
கொல் - என்னசெய்வரோ.

1165. He who can produce sorrow from friendship, what can
he not bring forth out of enmity?

சு. இன்பங் கடன்மற்றுக் காம மஃதுங்காற்
ருன்ப மதனிற் பெரிது.

[காமத்தானின்ப முற்றுர்க்கு அதனினுய தன்பழும் வருமென்ற
தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஞ.) எ-து,—காமம் புணர்வா வின்பஞ்செய்யுங்கால்,
அவ்வின்பங் கடல்போலப் பெரிதாம் ; இனி அதுதானே பிரிவாற்
ருன்பஞ்செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம், எ-று.

மற்று—வினைமாற்றின்கண் வந்தது. அடுங்காலென வந்தமையின்,
மறு தலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்றவின்பத்தோ டொத்துவரின்
ஆற்ற லாம், இஃத்தன தளவன்றென்பது கருத்து.

(தெ-ப-ஞ.)—காமம்—, (புணர்ச்சியால்
இன்பஞ்செய்யும் போது), இன்பம் - அவ்வின்பம், கடல் -
கடல்போற் (பெரி தாம்); மற்று அஃது-இனி அக்காமந்தானே,
அடும் கால் - (பரி வினாலே) துன்பஞ் செய்யும்போது,
துன்பம் - அத்துன்பம், அதனிற்பெரிது - அக்கடலினும்
பெரிதாம்.

1166. The pleasure of lust is (as great as) the sea; but the
pain of lust is far greater.

எ. காமக் கடும்புன நீங்திக் கரொகானேன்
யாமத்தும் யானே யுளேன்.

ஏ. காமக் கடும்புன நீங்திக் கரொகானேன்
யாமத்தும் யானே யுளேன்.

(பரி-ஞ.) எ-து,—காமமாகிய கடலை நீங்தாதே னல்லேன்,
நீங்தியும்

அதற்குக் கரொகாண்கின்றிலேன், அக்காணுமைக் காலந்தான்

எல்லாருங் துயி

லூம் அகாயிருளாயிற்று, அவ்வா யிருட்கண்ணும் அதற்கொரு
துணையின்றி

யானே யாயினேன், ஆயும் இறந்துபட்டுய்க்கு போகா
துளேனுகாசின்றேன்,

ஈதொரு தீவினைப் பயனிருந்தவாறென், எ-ற.

கடுமை ஈண்டு மிகுதிக்கணின்றது. உம்மை முன்னுங்
கூட்டப்பட்டது.

யானே யாயினே னென்பது நீதுணையாயிற்றிலை யென்னுங்
குறிப்பிற்று.

(தெ-ப-ா.)—காமம் கடும்
புனல்-காமமாகியகடலை, நீங்கி

(யும்)—, கரை காணேன் - (அதற்கு)
கரைகாண்கின்றிலேன்;

(அக்காணமைக் காலங்தான் எல்லாரும்
நித்திகாசெய்யும் பாதி

யிரவாயிற்று.); யாமத்தும் - அப்பாதியிரவிலும், யானே
- (அத

ற்கு ஒருதுணையில்லாமல்) யானேயாயினேன்;
(ஆகியும்), உளே

ன் - இறவாதிருக்கின்றேன்; (ஈதொரு தீவினைப்பயன்
இருந்த
விதம் என்).

1167. I have swam across the terrible flood of lust, but
have not

seen its shore; even at midnight I am alone; still I live.

அ. மன்னுயி ரொல்லாங் துயிற்றி யனித்திரா
வென்னல்ல தில்லை துணை.

[இரவின் கொடுமைசொல்லி யிரக்கியது.]

(பா- - கா.) எ-து,—இவ்விரா அளித்தாயிருந்தது; உலகத்து

நிலைப்பெறு

கின்ற உயிர்களை யெல்லாங் தானே துயில்பண்ணுதலான்
என்னையல்லது

வேறுதுணை உடைத்தாயிற்றில்லை, எ-று.

துயிற்றியெனத் திரிந்துநின்ற விளையெச்சம் அவாய்
நிலையான் வந்த

உடைத்தாதலோடு முடிந்தது. துணையோ டொன்றுகின்ற
உயிர்களெல்லாம்

விட்டு இறங்குபடு மெல்லையேனுய என்னையே துணையாகக் கோடலின்
அறிவின்

தென்பதுபற்றி அளித்தென்றார் ; இகழ்ச்சிக்குறிப்பு.

(தெ-ப-ா.)—இரா - இவ்விரவு, அளித்து -
அன்புடைத்

தாயிருந்தது, மன் உயிர் எல்லாம் - (உலகத்தில்)
நிலைபெற்ற

உயிர்களையெல்லாம், துயிற்றி - (தானே)
தூங்கச்செய்தலால்,

என் அல்லது - என்னையல்லது, துணை - (வேறு)
துணையை,

இல்லை - (உடைத்தாயிற்) றில்லை.

1168. The night which graciously lulls to sleep all living
creatures,
has me alone for her companion.

கூ. கொடியார் கொடுமையிற் ரூங்கொடிய விங்கா
ஞெடிய கழியு மிரா.

ககன்-ம். அதி. படர்மெவிஸ்திரங்கல்.

நூல் காலை

[இதுவுமது.]

வாய்

(பரி - கா.) எ-து,—காதலரோடு நாயின்புற்ற முன்னாள்களிற் குழிய அவர் பிரிவாற்றே மாகின்ற இங்ஙாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள் அக்கொடியாரது கொடுமைக்குமேலே தாங்கொடுமை செய்யாங்கின்

நன, எ-று.

தன்னுற்றுமை கருதாது பிரிதவின், கொடியாளான்றுள்.

கொடுமை-கடி.

தின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவாலும் மைக்குக் கஸ்னோடாமை மேஹும் பண்டையி

நீட்டிப்பாலு முன்தாய ஆற்று

னெடியவாய்க் கொடியவாகா

வின்றன வென்பதாம்.

(தெ-ப-கா.)—(காதலரோடு நாம் இன்புற்ற நாள்களிலே

குறியவையாயிருங்து), இங்ஙாள் - (அவர்பிரிவைப் பொறுக்கமாட்டாத) இங்ஙாள்களிலே, நெடிய -

நெடியவையாய், கழியும் -

செல்கின்ற, இரா - இரவுகள், கொடியார் - அக்கொடியவரது, கொடுமையின் - கொடுமைக்குமேலே, தாம்—, கொடிய - கொடுமைசெய்யாங்கின்றன.

1169. The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.

க0. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளாநிர் நீந்தல மன்னேவென் கண்.

[நின்கண்கள் பேரழி கழிக்கின்றன வாகவின் அழற்பாலை யல்லை யென்றாக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ - து,—மனம்போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற் செல்ல வல்லங்காயின், என் கண்கள் இங்ஙளம் வெள்ளமாகிய

தங்கொ நீந்தா, எ-று.

அது மாட்டாமையின் இனி அவற்றிற்கு நீந்துதலே யுள்ளதென்பது பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவே யாகவின் உள்ளம் போன்றென்றும், மெய்க்கு நடந்து செல்லவேண்டு தலிற் கண்கள் அதனெடுசென்று காதலாகைக் காண்டல் கூடாதென்றால் கரு த்தாற் செல்கிறபினென்றுக் கூறினான். இதனால் வருகின்ற வதிகாரமுங் தோ ந்றவாய் செய்யப்பட்டது.

(தெ - ப - கா.)—உள்ளம்போன்று - மனம்போன்று, உள் வழி - (காதலர்) இருக்கிற நாட்டிற்கு, செல்கிறபின் - (கடிதிலே) செல்லவல்லனவாயின், என்கண் - எனது கண்கள், வெள்ளாநீர் - வெள்ளமாகிய (தங்) நீரை, நீந்தல - நீந்தா.

1170. Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

கூகு

நு. 6, சூசா

ககறு-ம். அதி. கண்விதுப்பழிதல்.

ககறு - ம். அதி. கண்விதுப்பழிதல்.

அஃதாவது கண்கள் தங்காட்சி விதுப்பான் வருந்துதல். காட்சிவிதுப்புத் தலைமகளைக் காண்டற்கு விரைதல். இது, படரான் மெலிந்தவழி நிகழ்வு தாகவின், படர்மெலிக் திரங்கவின்பின் வைக்கப்பட்டது.

க. கண்டாங் கலும்வ தெவள்கொலோ தண்டா நோய்
தாங்காட்ட யாங்கண் டது.

[நின்கண்கள் கலும்ந்து தம்மழ கிழவாநின்றன நீயாற்றல்
வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—இத்தனியா நோயை யாமறிந்தது

தாமெமக்குக் காதலைக் காட்டலா என்றே ; அந்து அத்தொழிலவாய் கண்கள் இன்று எம்மைக் காட்டச்சொல்லி யழுகின்றது என்கருதி ? எ-று.

காட்டவென்பதற் கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இன் ருங் தாமே காட்டுதல்லது யாங்காட்டுதல் யான்டைய தென்பதாம்.

(தெ-ப-ா-.)—தண்டாநோய் - இத்தீராத (காம)

நோயை, யாம்—, கண்டது - அறிந்தது, தாம்—, காட்ட - (காதலை எமக்கு) காட்டலாலன்றே; கண் தாம் - (அன்று அதுசெய்த) கண்கள், கலுழுவது - (இன்று எம்மைக்காட்டச்சொல்லி) அழு கிறது, எவன்கொல் - யாது விளைத்து ?

1171 As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

2. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத் துழப்ப தெவன்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-று,—மேல் விளைவதனை யாராய்ந்தறியாது அன்றுகாத

லா நோக்கினின்ற உண்கண்கள் இன்று இது நம்மால்வந்ததாகவிற் பொறுத் தல் வேண்டுமெனக் கூறுபடுத் துணராது துன்பமுழப்பது என்கருதி ? எ-று.

விளைவது—பிரிந்துபோயவர் வாராமையித் காண்டற்கரியராய் வருத்து

தல் முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்த

என்றே யுள்ளது, அதுவஞ்செய்யாது வருஞ்துதல் கழிமடச்செய்கை தாம். யென்ப

(தெ - ப - ளா.)—தெரிந்து உணரா - (மேல்வினாவதனை) ஆராய்ந்தறியாமல், நோக்கிய - (அன்று தலைவரைப்) பார்த்த, உண் கண் - (மை) உண்ட கண்கள், (இன்று இது நம்மால் வந்த தாதலால் பொறுத்தல் வேண்டுமென்று), பரிந்து உணரா - கூறு

ககநி-ம். அதி. கண்விதுப்பழிதல்! ருசன சுஷா, படுத்தி அறியாமல், பைதல் உழப்பது - துன்பமனுபவிப்பது, எவன் - யாது நினைத்து?

1172. The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).

ஏ. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுமு
மிதுங்கத் தக்க துடைத்து.

[இதவுமதி.]

(பரி - ளா.) எ-து,—இக்கண்கள் அன்று காதலைத் தாமே விளாங்து நோக்கி இன்றுங் தாமேயிருங் தழுகின்ற விது நம்மாற் சிரிக்கத்தக்க வியல் பிணையுடைத்து, எ-து.

கண்களைப்பது அதிகாரத் தான் வந்தது. இதுவென்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளாக்குமாக லான், நகத்தக்க துடைத்தென்றான்.

(தெ-ப-ளா.)—(இக்கண்கள்), கதுமெனத் தாம் நோக்கி - (அன்று காதலை) தாமே விளாங்து நோக்கி, தாமேகலுமும் - (இன்றும்) தாமே யிருங்து அழுகின்ற, இது - இவ்வறியாமைச் செயல், நகத் தக்கது - (நம்மாலே) சிரிக்கத்தக்க இயல்பை, உடைத்து - உடையது.

1173. They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at?

ச. பெயலாற்று நீருலங்த வண்க ஊயலாற்று
வய்விலே யென்க னிறுத்து.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—உன்கண்கள், அஞ்சு யானுய்யமாட்டாமைக் கேது வாய ஒழிவில்லாத நோயை என்கண்ணே நிறுத்தி, தாழு மழுதலை மாட்டா வண்ணம் நீர் வற்றிவிட்டன, எ-று.

நிறுத்தல்—பிரிதலும் பின்கூடாமையு முடையாராக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். முன் எனக்கின்னுதன செய்தலாற் பின் தமக்கின்னுதன தாழே வந்தன வென்பதாம்.

(தெ-ப-ஈ.)—உண் கண் - (இந்த மை) உண்ட கண்கள், உயல் ஆற்று - (நான்) பிழைக்கமாட்டாமைக்கு ஏதுவாகிய, உய்வு இல் நோய் - ஒழிவில்லாத நோயை, என் கண்—, நிறுத்து- நிறுத்தி, பெயல் ஆற்று - (தாழும்) அழுமாட்டாத வண்ணம், நீர் உலந்த - நீர்வற்றிவிட்டன.

1174. These painted eyes have caused me a lasting mortal disease, and now they can weep no more, the tears having dried up.

548 ருசா ககா-ம். அஞ. கண்விதுப்பழிதல்.

க. படலாற்று பைத ஹுழுக்குங் கடலாற்றுக் காமநோய் செய்தவென் கண்.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—எனக்குக் கடலுஞ் சிறிதாம் வண்ணம் பெரிதாய காமநோயைச் செய்த என்கண்கள் அத்தீவினையாற் றுமுங் துயில்கிலவாய்த் துன்பத்தையு முழவா விண்றன.

காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக் கீக் கூறினான். துன்பம் அழுதலானுயது.

(தெ-ப-ா.)—(எனக்கு), கடல் ஆற்று - கடலுஞ் சிறிதாம் வண்ணம், (பெரிதாகிய), காம நோய் செய்த - காமநோயைச் செய்த, என் கண் - எனது கண்கள், (அத்தீவினையாலே), படல் ஆற்று - (தாழும்) தூங்குகிலவாகி, பைதல் உழக்கும் - துன்பத் தையும் அனுபவிக்கின்றன.

1175. Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

சு. ஓரு வினிதே யெமக்கிங்நோய் செய்தகண் டாசு மிதற்பட்டது.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—எமக்கிங்காமநோயினைச் செய்த கண்கடாழும் இத்து யிலா தழுதற்கண்ணேபட்டது மிகவுமினிதாயிற்று. எ-று.

ஓவென்பது மிகுதிப்பொருட்கண்வந்த சூறிப்புச்சொல். தம்மால் வருத்த முற்றவெமக்கு அது தீர்ந்தாற்போன்ற தென்பதாம்.

(தெ - ப - ா.)—எமக்கு—, இங்நோய் - இக்காமநோயை, செய்த கண் - செய்தகண்கள், தாம் - தாழும், இதற்பட்டது - இத்தூங்காமல் அழுதலிலே பட்டது, ஓரு இனிது - மிகவும் இனிதாயிற்று.

1176. The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh ! I am much delighted.

எ. உழுங்குழுங்கு துண்ணீர்ரறை விழைங்கிழைங்கு வேண்டி யவர்க்கண்டகண்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—விழைங்கு உண்ணெனகிழந்து விடாதே அன்று அவ காக்கண்டகண்கள் இன்று இத்துயிலாதழுங்கலாய துன்பத்தினையுழுங்குதழுங்குத தம்மகத்துள்ளார் அற்றேபோக. எ-று. அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து

ஈகழ்பொ ருளின்றூழில் இடத்தின்மே ஸின்றது.

ககஅ-ம். அ.கி. கண்விதுப்பழிதல்.

ஞாக

540

(தெ - ப - ளா.)—விழைந்து - விரும்பி, இழைந்து - உட் குழைந்து, வேண்டி—, அவர் கண்டகண் - (அன்று) அத்தலை வராப் பார்த்த கண்கள், உழங்து உழங்து - (இன்று தாங்காமல் அழுதற்றுன்பத்தை) அனுபவித்து அனுபவித்து, உள் நீர்(தம்) முள்ளிருக்கிற நீர், அறுக - அற்றுப் போகுக.

1177. The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.

அ. பேணது பெட்டா ருளர்மன்னே மற்றவர்க் கானு தமைவில கண்.

[காதலர் பிரிந்துபோயினால்ஸர் அவரீண்டேர் அவராக் கானுமளவும் நியாற்றல்வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—நெஞ்சால் விழையாதுவைத்துச் சொன்மாத்திரத் தால் விழைந்தவர் இவ்விடத்தேயளர்; அவ்வன்மையாற் பயன் யாது, அவராக் கண்கள் கானு தமைகின்றன வில்லையாயின், எ-று.

செயலாற்பிரிந்து நின்றமையிற் பேணுதென்றும், முன்னலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்பொறையுங் கூறினாகவிற் பெட்டாளன்றுங் கூறினான். மன்—ஒழியிசைக்கண் வந்தது. மற்று—வினைமாற்றின்கண் வந்தது. ஓகா ரம்—அசைநிலை. யானுற்றவுக் கண்கள் அவராக் காண்டற்கு விரும்பானின் றன வென்பதாம். இனிக் கொண்களையென்று பாடமாயின், என்கண் கள் தம் மைக் கானுதமைகின்ற கொண்களைத் தாங்கானு தமைகின்றனவில்லை இவ் வாறே தம்மை யொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத் தளரோ

வென்றுகொக்க. இதற்கு மன்—அசைநிலை.

(தெ-ப-ா.)—பேணது - (மனத்தால்)
விரும்பாதிருங்கு, பெட்டார் - (சொன்மாத்திரத்தால்)
விரும்பியவர், உளர் மன - (இங்கே) இருக்கின்றார்;
(அவ்விருத்தலாலே பயன்யாது), கண்-கண்கள், மற்று அவர்காணது - அவரைக்காணுமல், அமைவு இல - பொறுக்கின்றில்.

1178. He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

கூ. வாராக்காற் ருஞ்சா வரித்துஞ்சா வாயிடை
யாரானு ருற்றன கண்.

[நீயுமாற்றி நின் கண்களுங் துயில்வனவாதல் வேண்டு
மென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—காதலர் வாராதஞான்று அவர் வரவு
பார்த்துத் துயிலா, வந்தஞான்று அவர் பிரிவஞ்சித் துயிலா ; ஆகலான்
அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினையுடைய, எ-று.
ஆயிடையெனச் சுட்டு நீண்டது. இனி அவற்றிற்குத் துயில்
ஒருஞான்று மில்லையென்பதாம்.

ஏற்று குடும் கக்கா-ம். அதி. பசப்புறபருவரல்.

(தெ - ப - ளா.)—வாராக்கால் - (காதலர்) வாராதநாள்
களிலே, துஞ்சா - (அவர் வரவுபார்த்து) தூங்காவாம்; வரின் -
வந்தநாள்களிலே, துஞ்சா - (அவர் பிரிவொன்று அஞ்சி) தூங்காவாம் ;
(ஆகலால்), ஆயிடை - அவ்விருவழியும், என்கண் -
எனது கண்கள், ஆர் அஞ்சு உற்றன - பொறுத்தற் கரிய துன்ப
த்தை யுடையனவாம்.

1179. When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

கா. மறைபெற ஹரார்க் கரிதன்று லெம்போ

லறைப்பறை கண்ணு ரகசத்து.

[காதல்கா இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ரா.) எ-து, — எம்மைப்போலும் அறைப்பறையாகிய கண்ணீணை யுடையார் தந்தெஞ்சின்க ணடக்கிய மறையை யறிதல் இவ்வூரின்க ஆள்ளார்க்கு எளிது, எ-று.

மறையென்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து சிகழ்வதனைப் புற த்துள்ளார்க் கறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை யுண்மையின், அறை பறைபாகிய கண்ணென்றார். இங்னனஞ் செய்யுள் விகார மாக்காது அறை பறைக் கண்ணூரொன்று பாட மோதவாரு முளர். யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தாங்கின்றன வென்பதாம்.

(தெ - ப - ரா.)— எம் போல் - எம்மைப்போலும், அறை பறை

கண்ணூர் - அறைப்பறையாகிய கண்ணீணையுடையவர், அகத்து- (தமது) நெஞ்சிலடக்கிய, மறை பெறல் - இரகசியத்தை அற் தல், ஊரார்க்கு - இவ்வூரிலுள்ளவர்க்கு, அரிது அன்று - எளிது.

1180. It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

கக்கு - ம். அதி. பசப்புறுபருவரல்.

அது பசப்புற்றபருவரலென விரியும். அஃதாவது பசப்புறுதலானுய வரு த்தம். இதனைப் பந்தெறிந்த வயர்வென்பதுபோலக் கொள்க. பசப்பாவது பிரி வாற்றுமையான் வருவதோர்நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப்பெறுத வழி சிகழ்வதாகவின், கண்விதப்பழிதவின்பின் வைக்கப்பட்டது.

க. நயங்தவர்க்கு நல்காமை நேர்க்கேதன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற.

[முன் பிரிவுடம்பட்ட தலைமகன் அஃதாற்றுது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—என்னை நயந்தவர்க்கு அதுபொழுது
பிரிவையுடம்
பட்ட நான் அதனையாற்றுது இதுபொழுது பசந்தவென்னியல்பினை
யார்க்குச்
சொல்வேன்? எ-று.

கக்கு-ம். அதி. பசப்புறுபருவரல்.

நுடக

ஏ

பிறவென்பது அசைங்கோ உடம்படாவழி ஒழிதல்சூறித்துப்
பிரிவைர்த்தி னராகவின் அவரண்புடையவொன்னுங்கருத்தான்
நயந்தவொன்றும், இதுவேயுட ம்பாடாக மேலும் பிரிவுக்கழுமாகவின் இனி
அவரைக் கூடுதலிருதென்னுங்கருத்தான் நல்காமையென்றும், முன்னருட
ம்படுதலும் பின்னராற்றுது பசத்த லும் பிறர்செய்தனவல்லவென்பான்
பசந்தவென்பண்டென்றும், யான் செய்து கொண்டதுன்பத்தினை
இனியொருவர்க்குச் சொல்லலும் பழியாமென்னுங் கருத்தால்
யார்க்குளைக்கோவென்றுக் கூறினான்.

(தெ - ப - ா.)—நயந்தவர்க்கு - (என்னை) விரும்பிய
தலை வர்க்கு, நல்காமை - பிரிவை, நேர்ந்தேன் - (அப்போது)
உடன் பட்ட நான், பசந்த - (அதனைப்பொருமல் இப்பொழுது)
பசப்பு நிறமடைந்த, என் பண்பு - என்னியல்லபை, யார்க்கு
உளைக் கோ - யார்க்குச் சொல்வேன்?

1181. I who (then) consented to the absence of my loving lord,
to whom can I (now) relate the fact of my having turned sallow.

உ. அவர்தந்தா கொன்னுங் தகையா விவர்தங்கெதன்
மேனிமே ஹரும் பசப்பு.
[ஆற்றுளைக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பது
படச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—இப்பச்சுத்தான், என்னை யுண்டாக்கினால் அவரோன் இரும் பெருமிதத்தான், என்மேனியை மேல்கொண் டு செலுத்தாங்கிறது, எ-து.

“குருதிகொப் புளிக்கும் வேலான் கூந்தன்மா விவர்க்கு செல்ல” என் புழியும் இவர்தல் இப்பொருட்டாத லறிக. இஃது உரிமைபற்றி மூர்கின்றது, இதற்கு நீ கவலல் வேண்டா வென்பதாம்.

(தெ-ப-ஈ.)—(நான் பொறுத்திருக்கவும்), பசப்பு - இப் பசப்பு நிறம், அவர்—, தந்தார் என்னுங் தகையால் - (என்னை) உண்டாக்கினான்னுங் களிப்பு மிகுதியால், என் மேனிமேல்—, இவர்தந்து - ஏறி, ஊரும் - செலுத்தா நின்றது.

1182. Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

ஈ. சாயலு நானு மவர்கொண்டார் கைம்மாரு
நோயும் பசலையுங் தந்து.

[அழகு நானு மழியாமல் நீ யாற்றல் வேண்டுமென்ற
தோழிக்குச் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்குங் தலைமாருக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து, என்மேனி அழகினையும் நான்னையும் அவர் கொண்டுபோயினார், எ-து.

எதிர் சிறனிறை. அடக்குங்தோறும் மிகுதலான், நோய் நானிற்குத் தலை மாருயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை யுள்ளாகலும் இவை யில்லாக ஒன்றுடைய கூடாவென்பதாம்.

ஏ22 ருக்கு கக்கூ-ம். அதி. பசப்புறுப்பரவரல்.

(தெ-ப-ஈ.)—(பிரிகின்றபொழுதே),
கைம்மாரு - (அவ்

விரண்டிற்கும்) தலைமாருக, நோயும் பசலையும் - இக்காமநோயை

யும் பசலையையும், தந்து - (எனக்கு) தந்து, சாயலும் நானும்-

(என்மேனி) யழகையும் நாணத்தையும், அவர்—,
கொண்டார் -

கொண்டுபோயினார்.

1183. He has taken (away) my beauty and modesty, and
given me

instead disease and sallowness.

ச. உள்ளுவன் மன்யா னுளைப்ப தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு.

[பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர்
நற்றிறக்களையு

மறிதியாகவின் நீட்டியாது வருவதொன்றவழிச்
சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—அவர் சொற்களை யான் மனத்தா
னினையாகிறபேன்,

வாக்காலுளைப்பதும் அவர் நற்றிறக்களைபே ; அங்கங்கு
செய்யாகிற்கவும்,

பசப்பு வந்து நின்றது, இது வஞ்சலையா யிருந்தது, எ-று.

பிறவும் ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின்
வழித்தாக

வின் அதன் கண்ணும் வரப்பாற் றன்றுயிருக்க வந்தமையின்,
இதன்செயல்

கள்ளமா யிருந்ததெனத் தானுற்றுகின்றமை கூறியவாருயிற்று.

(தெ - ப - ஞா.) யான்—, உள்ளுவன் - (அவர்
சொற்களை

மனத்தால்) நினைக்கின்றேன் ; உளைப்பது - (வாயால்)
சொல்லப்

படுவதும், அவர் திறம் - அவர் நற்குணமே;
(அப்படி செய்யா

நிற்கவும்), பசப்பு - பசலை நிறம் (வந்துநின்றது),
கள்ளம் -

(இது) வஞ்சனையா யிருந்தது.

1184. I think (of him); and what I speak about is but
his excell-
ence; still is there sallowness; and this is deceitful.

நு. உவக்காணைக் காதலர் செல்வா
ரிவக்காணைன்

மேனி பசப்பூர் வது.

[காதலர் பிரிந்தனித்தா யிருக்கவும்
ஆற்றுகின்றிலையென்ற

தோழிக்கு முன்னிகழ்ந்தது கூறியது.]

(பரி - ஸா.) எ-து, — பண்டும் நங்காதலர் உங்கே
செல்வாராக, என்

மேனி பசப்பூர்வ திங்கே யன்றே? அப்பெற்றியது இன்று
பிறிதொன்றுமோ?

எ-று.

உவக்கான் இவக்காணைப்பன ஒட்டினின்ற
விடைச்சொற்கள். தேய

வண்மையாற் காலவண்மை கருதப்பட்டது. அவர் செலவும்
பசப்பினது வர

வும் பகலிருக்களின் செலவும் வரவும் போல்வ தறிந்துவைத்து
அறியாதாய்

போல நீ சொல்லுகின்ற தென்னையென்பதாம்.

(தெ-ப-ஸா.)—உவக்காண் - அக்காலத்து, எம்
காதலர் —,

செல்வார் - (பிரிந்து) செல்வாராக, என் மேனி -
எனதுவடிவம்,

கக்கூ-ம். அதி. பசப்புறுபருவரல்.

நுநூ ஏன்?

பசப்பு ஊர்வது - பசலைநிறமடைவது, இவக்காண் - இங்கேயன்

கே, [அப்படிப்பட்டது இன்று வேறொன்றுமோ].

1185. Just as my lover departed then, did not sallowness spread here on my person?

கூ. விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

[இதுவுமதி.]

(பரி-ஞா.) எ-து, —விளக்கினது மெலிவபார்த்து நெருங்கிவரு மிருளே

போல கொண்கன் முயக்கினது மெலிவபார்த்து நெருங்கிவரும் இப்பசப்பு,

எ-து.

பார்க்குமென்பன இலக்கணச்சொல். முன் பிரியாதிருக்கவுங் தனக் கவு காசம் பார்த்துவரும் பசப்புப் பிரிவுபெற்றுல் என்செய்யா தென்பதாம்.

(தெ - ப - ஞா.)—விளக்கு - விளக்கினது, அற்றம் பார்க்கும் - சோர்வுபார்த்து நெருங்கிவருகிற, இருளே போல்—, பசப்பு - பசலைநிறம், கொண்கன் - தலைவனது, முயக்கு - புணர்ச் சியினது, அற்றம் பார்க்கும் - சோர்வுபார்த்து நெருங்கிவரும்.

1186. Just as darkness waits for the failing light, so does sallowness wait for the laxity of my husband's intercourse.

எ. புல்லிக் கிடக்கேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

[இதுவுவதி.]

(பரி-ா.) எ-து,—முன்னெருஞான்று காதல்லாப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடைபெயர்ந்தேன்; அப்புடைபெயர்ந்தவளவிலே பசப்பு அன்ளிக் கொள்வதுபோல வந்து செறிந்தது, எ-று.

கொளவென்பது குறைந்துநின்றது. அன்ளிக்கொள்வது - அன்ளிக்கொள் எப்படும்பொருள். அப்புடைபெயர்ச்சிமாத்திரத்திற்கு அவ்வாறுயது இப்பிரி விண்கணுமாறு சொல்லவேண்டுமோ வென்பதாம்.

(தெ - ப - ா.)—புல்லி கிடெங்தேன் - (முன்னெருநானி லே காதல்லா) தழுவிக்கிடந்த நான், புடை பெயர்ந்தேன் - (அறியாது) சற்றுவிலகினேன்; அவ்வளவில் - அவ்விலகிய வளவிலே, பசப்பு - பசலைற்மானது, அன்ளிக் கொள்வதற்றே - அன்ளிக்கொள்ளப்படும் பொருள்போல் வந்து நிறைந்தது.

1187. I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

அ. பசந்தா விவலென்ப தல்லா விவளைத்
துறந்தா ரவுரென்பா ரில்.

எ.ஏ

ஏ.ஏ. இருச கக்க-ம். அதி. பசப்புறபருவரல்.

[மீயிங்கனம் பசக்கற்பாலையல்லையென்ற தோழியொடு
புலந்துசொல்லியது.]

(பரி - ா.) எ-து,—இவள் ஆற்றியிராது பசந்தாளென்று
என்னைப் பழி

கூறுவதல்லது இவளையவர்துறந்துபோயினுளைன்று அவளைக்
கூறுவாரோரு

வருமிஸ்லை, எ-று.

என்பாளை வேறுபடுத்துக்கூறினான், தன்னையே
நெருங்குதல்லப்பற்றிப்

புலக்கின்றமையின்.

(தெ - ப - கா.)—இவள், பசந்தாள் என்பது
அல்லால்-

(பொறுத்திராமல்) பசலைகிற மடைந்தாளென்று
(என்னை) பழி

சொல்வதல்லது, இவளை—, அவர்—, துறந்தார்
என்பார் - துற
ந்துபோயினுளொன்று சொல்லுவார், இல் - இல்லை.

1188. Besides those who say “she has turned sallow”
there are

none who say “he has forsaken her”.

க. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலைய ராவ ரொனின்.

[இதுவுமது.]

(பி-கா.) எ-து,—இப்பிரிவையானே யுடம்படும் வகை
சொல்லியவர்

இன்று நின்கருத்தான் நல்லநிலையின ராவராயின், என்மேனி
பட்டதுபடப்

பசப்பதாக, எ-று.

நன்னிலையராதல்-சன்மைக்கண் ஜே நிற்றலையுடையராதல்.
பட்டாங்காக

வென ஆக்கம் வருவித்துக்காக்க. முன் இப்பிரிவின் கொடுமைபுறியாத
வென்னை

இதற்குடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவேவேண்டுவது,
என்மேனியும் பச

ப்பும் யாதுசெய்யினென் என்பதுபட நின்றமையின், மன்
ஒழியிசைக்கண்

வந்தது.

(தெ-ப-கா.)—நயப்பித்தார் - (இப்பிரிவையானே)
உடம்

படும்வகை சொல்லியவர், நல் நிலையர் ஆவர்
எனின்-(இன்று உங்கருத்தால்) நல்லங்கிலையின ராவராயின், என் மேனி—,
பட்டா

ங்கு (ஆக) - பட்டதுபட, பசக்க - பசலைநிற
மடையக்கடவது.

1189. If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

க0. பசப்பெனப் பேர்ப்பெறுத னன்றே
நயப்பித்தார்

நல்காமை தூற்று ரெனின்.

[தலைமக னாற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனையியற்
பழித்தவழி அவள் இயற்படமொழிந்தது.]

(பி-ஈ.) எ-து,—அன்று தாங்குறை நயப்பித்துக்
கூடினவர்க்கு இன்று

நல்காமையை நட்டோர் தூற்றுராயின், பசப்புற்றுள்ள
வேற்றுமையாளன்

நிப் பசப்புத்தானுயினுள்ளன ஒற்றுமையாற் குஞ்சொல்ல
அப்பெயாட்டெறு

தல் எனக்கு ஈன்று, எ-று,

கட0-ம். அநி. தனிப்படர்மிகுதி. ரூகுரு

வரை

கட்டாளைன்பது அவாய்சிலையான் வங்தது. இயற்பழித்தல்பொறுது
புலக் கிண்ணாகவின், இகழ்ச்சிக்குறிப்பாற் கூறினான். அவரை
அருளில்லைன்னாது இன்னும் பசந்தாளிவளைங்கயே

யானுற்றுகெதியாவதென்பதாம்.

(தெ - ப - கா.)—நயப்பித்தார் - (அன்று) குறைநயப்பித் துக் கூடினவர்க்கு, கல்காமை - (இன்று) அருளாமையை, தூற் றூர் எனின் - (கட்டுற்றேர்) தூற்றுராயின், பசப்பு என - பசப் புத்தானுயினுளென்று (ஒற்றுமையால் தாம்) சொல்ல, பேர்பெ ருதல், நன்றே - (எனக்கு) நன்றாம்.

1190. It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then.).

கலங்குதி. அதி. தனிப்படர்மிகுதி.

அது தனியாகிய படர்மிகுதியென விரியும். அஃதாவது படர்மிகுதி தலை வன்கணின்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல். அறமும் பொருளுஞ்சோக்கிப் பிரிதவின் அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருஞ்சியாட்டு குரியதா கலின், பசப்புறுபருவாலின்பின் வைக்கப்பட்டது.

க. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரோ காமத்துக் காழில் கனி.

[காதலரும் நின்னினுமாற்றுராய்க் கடிதின்வருவர் நீயவரோடு பேரின்புதுகர்தியென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—தம்மாற் காதலிக்கப்படுக் கணவர் தம்மைக் காதலிக் கப்பெற்ற மகளிர் பெற்றாரன்றே காமதுகர்ச்சியென்னும் பரவில்லாத கனியை, எ-து.

காமம்—ஆகுபெயர். அத்து—அல்வழிக்கன் வந்தது. முன்னெங்கிலை இல் வழிப் பெறப்படாமையிற் பெற்றுளென்றும், அவராற் றடையின்றி துகரப்படு தலிற் காழில்கணியென்றுங் கூறினால். நங்காதலர் பிரிதலேயன்றிப் பின் வாரா மையுமுடைமையின், அங்கனி யாம் பெற்றிலே மென்பதாயிற்று.

(தெ - ப - கா.)—தாம் வீழ்வார் - தம்மாலே விரும்பப்பட்டகணவர், தம் வீழ் - தம்மைவிரும்ப, பெற்றவர் - பெற்றமகளிர், காமத்து - காமானுபவத்தினது, காழ் இல் - வித்தில்லாத, கனி - பழத்தை, பெற்றாரோ - பெற்றாரன்றே.

1191. The women who are beloved by those whom they love,

have they not got the stone-less fruit of sexual delight?

உ. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கு மனி.

[இதைமதி.]

(பரி-ஈ.) எ-து,—அறமும் பொருளுநோக்கிப் பிரிந்தாற் றம்மையின்றி யமையா மகளிர்க்கு அவனாயின்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய் ८५६. நினூசு கடா-ம். அதி. தனிப்படர்மிகுதி.

யுந்தலையளி தன்னையே நோக்கி உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்

தாற்போலும், எ-று.

நங்கா தலர் நம்மை விழையாமையின் அத்தலையளி யில்லையாகலான், மழை

வறங்குமில் அதனுன் வாழ்வார்போல இறங்குபடுதலே நமக்குள்ள தென்பதாம்.

(தெ - ப - ஈ.)—(அறமும் பொருளும் இன்பமும் நோக்கிப்பிரிந்தால்), வீழ்வார்க்கு - (தம்மை) விட்டிருக்க மாட்டாத

மகளிர்க்கு, வீழ்வார் - (அவனா) விட்டிருக்கமாட்டாதகணவர்,

அளிக்கும் - அளவறிந்துவந்துசெய்கிற, அளி - தலையளி, வாழ்

வார்க்கு - (தன்னையே நோக்கி) உயிர்வாழ்வார்க்கு, வானம் -

மழை, பயங் தற்று - அளவறிந்துவந்து பெய்வதுபோலும்.

1192. The bestowal of love by the beloved on those who love them

is like the rain raining (at the proper season) on those who live by it.

ஈ. வீழுநர் வீழப் படுவோர்க் கமையுமே
வாழுங் மென்னுஞ் செருக்கு.
[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —தாம் விழையுங்கணவரான் விழையப்படு
மகளிர்க்கு

ஏற்புடைத்து. காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து
கடிதின்வருவர், வா

தால் நாயின்புற்று வாழ்துமென்றிருக்குஞ் தருக்கு, எ-து.

நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கமைவது
இறங்குபாடென்பதாம்.

(தெ - ப - ளா.)—வீழுநர் - (தம்மால்)
விரும்பப்படுகிற

கணவரால், வீழப்படுவோர்க்கு - விரும்பப்படுகிற
மகளிர்க்கு,

(காதலர் பிரிந்தாலும் நம்மைநினைந்து கடிதில்
வருவார்), வாழு

நம் என்னும் - (வந்தால் நாம் இன்புற்று)
வாழ்வோமென்றிருக்

கிற, செருக்கு - தருக்கு, அமையும் - ஏற்புடைத்தாம்.

1193. The pride that says “we shall live” suits only those
who are
loved by their beloved (husbands).

ச. வீழப் படுவோர் கெழிலையிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅ கொனின்.

[காதலரை மியற்பழித்தலையுஞ்சி அவரருளிச்சுமை மறைத்த நீ
கடவுட்

கற்பினையாகவிற் கற்புடைமகளிரால் நன்குமதிக்கப்படுத்தி
யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —கற்புடைமகளிரால்

நன்குமதிக்கப்படுவாரும் தாம்

விரும்புங் கணவரான் விரும்பப்படாராயிற் நிவினையாட்டியர், எ-து.

சிறப்பும்மை விகாரத்தாற் வெக்கது.

கெழிலியின்மை-நல்வினையின்மை.

அஃநு அருத்தாபத்தியாற்றிவினை யுடைமையாயிற்று.

திவினையுடையேற்கு அஞ்

நன்குமதிப்பாற் பயனில்லை யென்பதாம்.

கடா-ம். அதி. தனிப்படர்மிகுதி.

நுநீ

ஏ

(தெ - ப - கா.)—வீழப்படுவார் -

(கற்புடைமகளிராலே) நன்குமதிக்கப்படுவாரும், தாம் வீழவார் - தம்மால்விரும்பப்படு கிற கணவரால், வீழப்படார் எனின் - விரும்பப்படாராயின், கெழிலி யிலர் - திவினையுடையோயாவர்.

1194. Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

நீ. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

[அவர்மேற்காதலுடைமையின் அவர்கருத்தறிந்தாற்றினு
யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி-கா.) எ-து,—நம்மாற் காதல்செய்யப்பட்டவர் நமக்கென்ன
வின் பத்தைச் செய்வர்? அவ்வாறே தாழும் நங்கட்காதல் செய்யாவழி, எ-து.

எச்சவும்மை விகாரத்தாற்வெக்கது. அக்காதலுடைமையால் நாம்
பெற்றது துன்பமே யென்பதாம்.

(தெ - ப - கா.)—நாம் காதல் கொண்டார் - நம்மாலே
காதல் கொள்ளப்பட்டவர், நமக்கு—, எவன் -
என்னவின்பத்தை, செய்ப - செய்வார்? (அப்படியே), தாம்
காதல் கொள்ளாக்கடை - தாழும் (நம்மிடத்து)
காதல்செய்யாத விடத்து.

1195. He who is beloved by me, what will he do to me, if I am
not beloved by him?

சூ. ஒருதலையா னின்னது காமங்காப் போல
விருதலை யானு மினிது.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—மகளிர் ஆடவொன்று விருதலையினும் வேட்கை
ஒரு தலைக்கண்ணேயாயின் அஃதின்னது. காவினது பாரம்போல
இருதலைக்கண்ணு மொப்பின், அஃதினிது, எ-று.

மூன்றஞ்சுருபுகள் ஏழுள்பொருள்ளமைக்கண் வந்தன. கா—ஆகுபெயர்.
என் மாட்டுண்டாயவேட்கை அவர்மாட்டுமூண்டாயின், யானிவ்வாறு
தன்பழுழத் தல் கூடுமோ வென்பதாம்.

(தெ - ப - கா.)— (மகளிர் ஆடவர் எனப்படுகிற
இரண்டிடங்களிலும்), காமம் - ஆசையானது, ஒருதலையான் -
ஒரிடத் தில் (உண்டாயின்), இன்னது - துன்பஞ்
செய்வதாம்; கா போல - காவடிப்பாரம்போல,
இருதலையானும் - இரண்டிடங்களிலும் (ஒத்திருக்குமாயின்),
(அது), இனிது - இன்பஞ்செய் வதாம்.

1196. Lust, like the weight of the *kavadi*, pains if it lies in
one end only but pleases if it is in both.

ஃ 58. ரூநு சு கஹ-ம. அதி. தனிப்படர்மிகுதி.

எ. பருவரலும் பைதலுங் காணுன்கொல் காம
ஞெருவர்க் ணின்றெருமுகு வான்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—காமதுகார்தற்குரிய விருவரிடத்தும் ஒப்பஷ்ற வொ
ழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக்கடவுள் அவ்விடத்துப் பசுப்
பானுய பருவரலும் படர்மிகுதியும் அறியான்கொலோ, எ-று.

விழைவும் வெறுப்புமின்றி எல்லார்கள்னு விகழ்ந்தனவறிதற்குரிய கட

வுனும் என்கண் வேறுபட்டான், இனி யானுய்யுமாதென்னை யென்பதாம்.

(தெ - ப - கா.)— (காமத்தை அனுபவித்தற்குரிய இருவரிடத்தும் ஒத்துங்கில்லாமல்), ஒருவர்கண் நின்று - ஒருவரிடத் தேங்கின்று, ஒழுகுவான் - போர்செய்கின்றவனுகிய, காமன்—, (அவ்விடத்துப் பசப்பாலாகிய), பருவரலும் - நோயையும், பைதலும் - துன்பமிருதியையும், காணுகொல் - அறியானே.

1197. Would not Cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

அ. வீழ்வாரி னின்சொற் பெருஞ் துலகத்து
வாழ்வாரின் வன்கணை ரில்.

[தலைமகன் ராதுவரக்காணுது சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—தம்மால் விரும்பப்படுக் காதலர்திறத்துங்கின்றும் ஓரின்சொல்லளவும் பெருதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல வன்கண்மையுடையார் இவ்வுக்கத்தில்லை, எ-று.

காதலர் திறத்துச்சொல் யாதானும் எனக்கிணிதென்னுங் கருத்தால், இன் சொலென்றால். இழிவசிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது. யான் வன்கண் ணைகளின், அதுவும்பெருது உயிர்வாழாங்கின்றே னென்பதாம்.

(தெ - ப - கா.)—வீழ்வாரின் - (தம்மால்)
விரும்பப்படுக் காதலரிடத்திருங்கு, இன்
சொல்-ஓரின்சொல்லளவும், பெருதூ—, வாழ்வாரின் -
(பிரிவுபொறுத்து) உயிர்வாழ்கின்றமகளிர்போல், வன்கணூர் -
தைரியமுடையவர், உலகத்து—, இல் - இல்லை.

1198. There is no one in the world so hard-hearted as those
who can live without receiving (even) a kind word from their beloved.

க. நகைஇயார் நல்கா ரொனினு மவர்மாட்
நகையு மினிய செவிக்கு.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—என்னால் நக்சப்பட்டகாதலர்
என்மாட்டன்பிலரே யாழினும் அவர்திறத் தியாதானு மோர்சொல்லும்

என்கெவிக்கினியவாம், எ-று.

இழிவுசிறப்பும்மை, அவர் வாரலொன்னுஞ் சொல்லாயினும் அமையுமென் பதுபட, நின்றது. அதுவும் பெற்றிலேணன்பதாம்.

கடக-ம். அதி. நினைந்தவர் புலம்பல். ரூடுகை

ஏ.7

(தெ - ப - கா.)—நகைஇயார் - (என்னால்) விரும்பப்பட்டதலைவர், நல்கார் எனினும் - (எனக்கு) அருள்செய்யா ராயி னும், அவர்மாட்டு - அவரிடத்து, இசையும் - எச்சொற்களும், செவிக்கு - என்காதுகளுக்கு, இனிய - இன்பஞ்செய்வனவாம்.

1199. Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

க0. உருஅர்க் குறுநோ யுஙாப்பாய் கடலைச் செருஅஅய் வாழிய நெஞ்ச.

[தலீஸ்மகன்றாதுவரப்பெறுது தான் றாதுவிடக்கருதியாள் கெஞ்செடு சொல்லியது.]

(பி-கா.) எ-து,—நின்னே ஒருதார்க்கு நின்னாறுநோயை யுஙாக்கலுற்ற கெஞ்சே நீயாற்றுயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ்செய் கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃதெளிது, எ-று.

உளாக்கலுற்றது அளவிறந்தநோயாகலானுங் கேட்பார் உறவிலராகலா னும் அது முடிவுதொன்றன்று, முடிந்தாலும் பயனில்லையென்பது கருதாது, முயலாறின்றுயென்னுங் குறிப்பான், வாழியவென்றார்.

(தெ - ப - கா.)—உருர்க்கு - (உன்னேடு) உருதவர்க்கு, உறு நோய் - (உன்து) மிகுங்தநோயை, உரைப்பாய் - சொல்ல லுற்ற, நெஞ்சு - நெஞ்சே! வாழிய -

வாழ்வாயாக ; (நீபொரு யாயினும் அரிதாகிய அதனைவிட்டு), கடலை - (உனக்குத் துயரஞ் செய்கின்ற) கடலை, செறூய் - என்று.)

தூர்க்கமுயற்சிசெய் ; (அது - 1200. Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

குக - ம. அதி. நினைந்தவர்புலம்பல்.

அஃதாவது முன்கூடிய ஞான்றையின்பத்தினை நினைந்து தலைமக டனிமை

யெய்தலும், பாசறைக்கட் டலைமகன் றனிமையெய்தலுமாம். இவ்வாறு இரு வர்க்கும் பொதுவாதல்பற்றிப் பண்ணமெப்பாலாற் கூறப்பட்டது. இது, படர் மிகுதி தன்கண்ணதாகநினைந்த தலைமகட்கு முரித்தாகவின், அவ்வியைபுறம்

நித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.

க. உள்ளினுங் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது.

[துதாய்ச்சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.]

(பரி-ஶா.) எ-து,—முன்கூடிய ஞான்றையின்பத்தினைப் பிரிந்துழி நினைந்த

தாலும் அதுபொழுது பெற்றுற்போல நீங்காத

மிக்கமாகிழ்ச்சியைத் தருதலால்,

உண்டுழியல்லது மகிழ்ச்சிசெய்யாத கள்ளினுங் காமம்

இன்டம்டயத்தலுடை

த்து, எ-று.

தன்றனிமையுங் தலைமகனை மறவாமையுங் கூறியவாறு. ५७१ ரூகூ
குக-ம. அதி. நினைந்தவர்புலம்பல்.

(தெ - ப - ளா.)— (முன் அனுபவித்தானை யின்பத்தை), உள்ளினும் - (பிரிந்தவிடத்து) நினைத்தாலும், அப்பொழுது பெற்றதுபோல்), தீரா பெரு மகிழ் செய்தலால் - நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருதலால், கள்ளினும் - (உண்டபோதல்லது மகிழ்ச்சிசெய்யாத) கள்ளைப்பார்க்கிலும், காமம்—, இனிது - இன் பங்தருதலை யுடைத்து.

1201. Sexuality is sweeter than liquor, because when remembered,

it creates a most rapturous delight.

உ. எனைத்தொன் நினிதேகான் காமந்தாம்
வீழ்வார்

நினைப்ப வருவதொன் நில்.

[இதுவுமத.]

(பரி-ளா.) எ-து,—தம்மால் விரும்பப்பவாராப்
பரிவின்கணினைத்தால்

அங்கினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பமில்லையாம். அதனால் காமம்

எத்துக்கணேயேனு மினிதொன்றே காண், எ-து.
புனர்ந்துமியும் பிரிக்குமியும் ஒப்பவினிதென்பான்,
எனைத்துமினிதென்

ரூன். சிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கு. தானுற்றியவகை
குறியவாறு.

(தெ - ப - ளா.)—தாம் வீழ்வார் - தம்மால்
விரும்பப்படு
வாரா, நினைப்ப - (பிரிவினிடத்து) நினைந்தால்,
(அங்கினைந்த

வர்க்கு), வருவது ஒன்று - (அப்பிரிவால்)
வருவதோர்துன்பம்,
இல் - இல்லையாம் ; (அதனால்), காமம்—, எனத்து -
எவ்வள

வாயினும், ஒன்று இனிதே
காண்-இன்பங்கதருவதொன்றேகாண்.

1201. Even to think of one's beloved gives one no pain.
Sexuality,
in any degree, is always delightful.

ந. நினைப்பவர் போன்று நினையார்கொ ஹம்மல்
சினைப்பது போன்று கெடும்.

[தலைமகனை நினைக்கு வருங்குகின்ற தலைமகன்
தோழிக்குச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—எனக்குத் தும்மல் எழுவதுபோன்று
தோன்றிக்

கெடாநின்றது. அதனால் காதலர் என்கே நினைப்பார்போன்று
நினையாராகல்

வேண்டும், எ-து.

சினைத்தல்—அரும்புதல். சேய்மைக்கண்ணராய் கேளிப்
நினைக்குதுழி அங்

நினைக்கப்பட்டார்க்குத் தும்மரேன்று மென்னு மூலகியல்பற்றித்
தலைமகனை

உத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்க்காள்
சொல்லிய

தாயிற்று.

(தெ - ப - கா.)—(எனக்கு), தும்மல்—,
நினைப்பது போ

ந்று - அரும்புதல்போலே தோன்றி, கெடும் -
கெடுகின்றது ;

கூக-ம். அதி. நினைந்தவர்புலம்பல்.

குசுக ५६

(அதனால்), நினைப்பவர் போன்று - (தலைவர்)

என்னைநினைப்பவர்

போன்று, நினையார்கொல் - நினையாராகல் வேண்டும்.

1203. I feel as if I am going to sneeze but do not, and my beloved is about to think (of me) but does not.

(therefore)

ச. யாழு முளேங்கொ லவர்கெஞ்சத் தெங்கெஞ்சத்
தோழு வளோ யவர்.

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து, — எம்முடைய நெஞ்சத்து அவர்
எப்பொழுதுமூளோ யா பிரானின்றூர் அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும்
யாழுமூளமாதுமோ, ஆகேமோ? எ-று.

ஓகாரவிடைச்சொல் ஈண்டிடைவிடானமை யுணர்த்திசின்றது.
உளமாயும் விளைமுடியாமையின் வாராராயினுரோ, அது முடிந்தும்
இலமாகவின் வாரா ராயினுரோவென்பது கருத்து.

(தெ - ப - ஈ.) — எம் நெஞ்சத்து - எமது
நெஞ்சத்தில், அவர் —, ஓ உளோ - (எப்பொழுதும்)
உள்ளவராயே யிருக்கின்றூர்; (அப்படியே), அவர் நெஞ்சத்து
- அவரது நெஞ்சிலும், யாழும் —, உளேம்கொல் -
உள்ளேமாகின்றேமோ (ஆகேமோ).

1204. He continues to abide in my soul, do I likewise abide in his?

டி. தங்கெஞ்சத் தெம்மைக் கழுகொண்டார் நானூர்கொ
லெங்கெஞ்சத் தோலா வரல்.

(பரி - ளா.) எ-து, — தம்முடைய நெஞ்சின்கண்ணே யாஞ்சிசெல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர் தாமெய்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நானுர்கொல்லோ, எ-று.

ஒருவாரைத் தங்கண் வருதற்கு ஒருகாலு முடம்படாது தாமவர்கட் பல காலுஞ் சேறல் நானுடையார் செயல்கூடுமையின், நானுர்கொ வென்றார்.

(தெ - ப - ளா.)—தம் நெஞ்சத்து - தமது நெஞ்சிடத்து, (யாம் செல்லாமல்), எம்மை—, கடிகொண்டார் - காவல்கொண்ட தலைவர், எம் நெஞ்சத்து - எமது நெஞ்சி னிடத்து, ஓவா வரல்- ஒழியாமல் (தாம்) வருதலுக்கு, நானுர்கொல் - நானுரோ.

1205. He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

சூ. மற்றியா னென்னுளேன் மன்னே வவரோடியா னுற்றநா ஞுள்ள வுளேன்.

எட

562 ரூபா கடக-ம். அதி. நினைந்தவர்புலம்பல்.

[அவரோடு புணர்ந்தஞான்றை யின்பத்தை நினைந்து இறங்குபாடெய் தாநின்றைப் புணர்ந்தல்வேண்டு மென்றாட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, — யான் அவரோடு புணர்ந்த ஞான்றை யின்பத்தை நினைதலான் இத்துன்பவெள்ளத்தும் உயிர்வாழ்கின்றேன் ; அதுவின்றுயின் வேறொத்தால் உயிர்வாழ்வேன் ? எ-று.

நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவைபெற்றிலேனென்பது பட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்றாதுவருதல், தன்றுதுசேறன் முதலாயின. அவை யாவுமின்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடில்லையென்பது கருத்து.

(தெ - ப - ளா.)—யான் அவரோடு—, உற்ற
நாள்-புணர்ந்த நாளையின்பத்தை, உள்ள - நினைத்தலால்,
உளேன் - (இத்துன்ப வெள்ளத்தில்) உயிர்வாழ்கின்றேன்; மற்று
- அது இல்லையாயின், யான் என் உளேன் - வேறே எத்தால்
உயிர்வாழ்வேன்.

1206. I live by remembering my (former) intercourse with him
; if it were not so, how could I live ?

எ. மறப்பி வெளைவன் மற்கெரன் மறப்பறியே
ஞுள்ளினு முள்ளஞ்சு சுடும்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—அவ்வின்பத்தை மறத்தலறியேனும்
இன்றுள்ளாசிற் கவும், பிரிவு என்னுள்ளத்தைச் சுடாகின்றது ; அங்கும்
பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்துபடாது உளைவது எத்தால், எ-து.
மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அது
படிசிஸ்து ஒழியிசையாயிற்று. கொல்-அசைநிலை.

(தெ-ப-ளா.)—மறப்பு அறியேன் - (அவ்வின்பத்தை)
மறத் தலறியேனுகி, உள்ளினும் - (இன்று) நினையா நிற்கவும்,
(பிரிவா னது), உள்ளம் - (என்) உள்ளத்தை, சுடும் -
சுடுகின்றது; (அப் படி பிரிவுபொறுத நான்),
மறப்பின்-மறந்தால், எவன் ஆவன் - எத்தால்
இறவாதிருப்பேன்.

1207. I have never forgotten (the pleasure); even to think of
it burns my soul; could I live, if I should ever forget it ?

அ. எனைத்து நினைப்பிலுங் காயா ரனைத்தன்றே
காதலர் செய்யஞ்சு சிறப்பு.

[இத்துன்ப மறிக்குவந்து காதலர் நினக்கின்பஞ்சு செய்வ
கொன்றுட்குச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—தம்மை யானைத்துனையும் மிகநினைந்தாலும்
அதற்கு

வெகுளார்; காதலர் எனக்குச் செய்யுமின்பமாவது அவ்வளவன்றே? எ-று.
கடக-ம். அ.கி. நினைந்தவர்புலம்பஸ்.

நிசார் ५६३

வெகுளாமை-அதற்குடம்பட்டு செஞ்சின்கணிற்றல். தனக்கு
அவ்வின்பத் திற்சிரங்த தின்மையின், அதனைச் சிறப்பென்றாள். காதலர்
நம்மாட்டருளென் ரும், செய்யுங்குணமென்றும், பாடமோதுவாரு முளர்.
தோழி கூறியவதைனைக் குறிப்பானிகழ்ந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—காதலர், எனைத்து நினைப்பினும் - (நான்
தம் மை) எவ்வளவு மிக நினைத்தாலும், காயார் - (அதற்கு)
கோபியார்; செய்யும் சிறப்பு - (அவர் எனக்கு)
செய்யுமின்பமாவது, அனைத்து அன்றே - அவ்வளவன்றே?

1208. He will not be angry however much I may think of him;
is it not so much the delight my beloved affords me?

க. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா
ரளியின்மை யாற்ற நினைந்து.

[தலைமகன்றாதுவரக் கானுது வருங்குகின்றாள் வற்புறுத்தங்
தோழிக்குச் சொல்லியது.]

(பி - ா.) எ-து,—முன்பெல்லாம் நாயிருவரும் வேறல்லமென்று
சொல்லுவார தளியின்மையை மிகவுநினைந்து எனதினியவுயிர்
கழியாவின்றது, எ-று.

அளியின்மை - பின்வருவராகலுமாய்ப்பிரிதலும், பிரிந்து
வாராமையும், ஆண்டுநின்றழித் தாதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்
வேண்டுமென வற்புறுத்தாட்கு என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கன்று

அவரண்பின்மைக்கென எதிரழிந்து கூறியவாறு.

(தெ-ப-ா.)—வேறு அல்லம் என்பார் -

(முன்னெல்லாம் நாமிருவரும்) வேறல்லேமென்று
சொல்லுவாரது, அனி இன்மைஅருளில்லாமையை, ஆற்ற
நினைந்து-மிகவும் நினைந்து, என் இன் உயிர் - எனது
இனிதாகியவுயிர், விளியும் - கழிகின்றது.

1209. My precious life is wasting away by thinking too much
on the cruelty of him who said we were not different.

க. விடாஅது சென்றுரைக் கண்ணினுற் காணப்
படாஅதி வாழி மதி.

[வன்புறை யெதிரழிந்தாள் காமயிக்க கழிப்படாற் சொல்லியது.]

(பி - ரா.) எ-து,—மதியே என்னெஞ்சின் இடைவிடாதிருந்தே
விட் பீப்போயினுரை யானென்கண் ணாவானுமினும் எதிர்ப்படும்வகை நீ
படா தொழிலாயாக, எ-று.

கண்ணளவா னெதிர்ப்படுதலாவது மதி இருவராறு
நோக்கப்படுதலின் இருவர்கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலாடு
சினைக்கொற்றுமையுன் மையிற் சென்றுரைக்காணவென்றும்,
குறையுறுகின்றாகவின் வாழியென் ருங் கூறினாள். இனிப் படாதென்பது
பாடமாயின், களவிடைக் கண்ணினுற் கானுமாறு மதி படுகின்றதில்லையென
அதனுற் றயில்பெறுது வருந்துகின்றாள் கூற்றுக்கு. இப்பொருட்கு
வாழியென்பது அசைநிலை.

५६५ ரூசா கூட-ம். அதி. கனவுஷிலையாத்தல்.

(தெ-ப-ா.)— மதி - சந்திரனே, வாழி - வாழுக்கட
வாய்; விடாது - (என்னெஞ்சை) விடாதிருந்தே, சென்றுரை

- (விட்டுப்) போயினா, கண்ணினால் -
கண்ணளவாலாயினும், காண - எதிர்ப்படும்வகை, படாதி - (நீ)
மறையாதிருப்பாயாக.

1210. May you live, O Moon. Do not set, that I mine eyes may see
him who has departed without quitting my soul.

குல - ம். அதி. கனவுநிலையுணாத்தல்.

அஃதாவது தலைமகள் தான்கண்ட கனவினது நிலைமையைத்
தோழிக்குச் சொல்லுதல். அக்கனவு நனவின்க ஸிளைவுமிகுதியாற்
கண்டதாகவின், இது நிலைந்தவர் புலம்பவின்பின் வைக்கப்பட்டது.

க. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

[தலைமகன் றது வரக்கண்டாள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து, -யான் வருந்துகின்றதறிந்து அதுதீரக் காதலர்
விடு த்த அதினைக்கொண்டு என்மாட்டுவேந்த கனவினுக்கு யான் விருந்தாக
யாத ஜெச்செய்வேன்? எ-று.

விருந்தென்றது விருந்திற்குச் செய்ய முபகாரத்தினை. அது
கனவிற்கொன்று காணுமையின், யாதுசெய்வே னென்றால்.

(தெ - ப - கா.)—(யான் வருந்துகிறதை அறிந்து
அதுதீர விடுத்த), காதலர் - தலைவரது, தூதொடு -
தூதைக்கொண்டு, வந்த - (என்னிடத்து) வந்த, கனவினுக்கு—,
விருந்து - விருந்தாக, யாதுசெய்வேன் -
என்னசெய்யமாட்டுவேன்?

1211. Wherewith shall I feast the dream which has brought
me my dear one's messenger?

உ . கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலங்தாரக்
குயலுண்மை சாற்றுவேன் மன்.

[தூதவிடக் கருதியாள் சொல்லியது.]

(பரி-கா.) எ-து, -துஞ்சாது வருந்துகின்ற எங்கயல்போலு

முன்கண் கள் யானிரந்தாற் துஞ்சமாயின் கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கியா ஸுற்றியுளோன்று தன்மையை யானே விரியச்சொல்வேன்,

எ-து.

யெலுண்கணென்றான், கழிந்த நல்த்திர்கிரங்கி. உயல் - காமநோய்க்குத்

தப்புதல். துதர்க்குச்சொல்லாது யாமடக்குவனவும் சொல்லுவனவற்றுள்

துஞ்சகுக்குவனவற்றின் பரப்புந்தோன்றச் சொல்வேணன்னுங் கருத்தாற்

சாற்றுவேணன்றான். இனி அவையுந்துஞ்சா சாற்றலுங் கூடாதென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. முன்னுங்கண்டாள் கூற்றுகளின்,

கனவுநிலை யுரைத்தலாயிற்று.

கூட-ம். ஆதி. கனவுநிலையுரைத்தல். ருகா

கு சு ५६८

(தெ - ப - ளா.)—கயல் உண் கண்-(தூங்காதழிகின்ற) என் கயல்போலு மையுண்ட கண்கள், யான்—, இரப்ப - இரந்தால், துஞ்சின்-தூங்குமாயின், கலங்தார்க்கு-(கனவிலே காணப்பட்ட) தலைவர்க்கு, உயல் உண்மை - செய்து பாறுத்திருக்கிற தன்மையை, சாற்றுவேன் - (யானே) விரியச்சொல்லுவேன்.

1212. If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

ஈ. நனவினு ஸல்கா தவரைக் கனவினுற் காண்டவி னுண்டென் னுயிர்.

[ஆற்றுளொக் கவன்றுட்கு ஆற்றவென்பதுபடச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—நனவின்கண் வந்து தலையளிசெய்யாதாரை

யான் களவின்கட்கண்ட காட்சியானே என்னுயிருண்டாகாசின்றது, எ-று.

முன்றலூருபுகள் ஏழன்பொருண்மைக்கண் வந்தன. அக்காட்சியா னே யானுற்றியுள்ளுகின்றேன் நீ கவல்லவேண்டா வென்பதாம்.

(தெ-ப-ா.)—நனவினுன் - நனவில்(வந்து),
நல்காதவரை அருள்செய்யாத தலைவரை, கனவினுன் -
கனவிடத்து, காண்ட விள் - காணுதலால், என் உயிர்—,
உண்டு - இருக்கின்றது.

1213. My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

ச. கனவினு னுண்டாகுங் காம நனவினு
னல்காரை நாடித் தரற்கு.

[இதுவுமது.]

(பா' - ளா.) எ-து,—நனவின்கண்வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக்கொண்டுவந்து கனவு தருதலான் அக்கனவின்கண்ணே எனக் கிண்பமுண்டாகாங்றது, எ-று.

காமம் - ஆகுபெயர். நான்காவது முன்றன்பொருண்மைக்கண் வந்தது. இயல்பான் நல்காதவரை அவர்சென்ற தேயமறிந்து சென்று கொண்டுவந்து தந்து நல்குவித்த கனவால் யானுற்றுவ வென்பதாம்.

(தெ - ப - ளா.)—நனவினுன் - நனவில்(வந்து),
நல்காரை- அருள்செய்யாதவரை,
நாடித்தரற்கு-(அவர்போனவிடம்) தேடி க்கொண்டுவந்து தருதலால், கனவினுன் - அக்கனவில், காமம் - இன்பமானது, உண்டாகும் - (எனக்கு) உண்டாகின்றது.

1214. There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

நி. நனவினுற் கண்டதூஉ மாங்கே கணவுந்தான்
கண்டபொழுதே யினிது.

566, நுசாக் கஹ-ம். அதி. கனவுசிலையாத்தல்.
[இதுவுமது.]

(பரி-ஶா.) எ-து,—முன்னனவின்கண் அவரூக்கண்டு
ருகர்ந்த விள்பங்

தானு மினிதாயிற்று அப்பொழுதே, இன்று கனவின்கட்கண்டு
ருகர்ந்த விள்ப

மும் அக்கண்டபொழுதே மினிதாயிற்று, அதனால் எனக்கிரண்டு
மொத்தன,

எ-று.

இனிதென்பது முன்னுங்கூட்டப்பட்டது. கனவு-ஆகுபெயர்.
முன்னும்

யான்பெற்றதில்வளவே, இன்னும் அது
கொண்டாற்றுவலென்பதாம்.

(தெ - ப - ஶா.)—நனவினைன் - (முன்னே)
நனவினிடத்து,

கண்டதும் - (தலைவரா) கண்டு அனுபவித்தவின்
பழும், ஆங்

கே - அக்கண்டபொழுதே, இனிது-இனிதாயிற்று;
கனவுந்தான்-

(இன்று) கனவினிடத்துக் (கண்டு அனுபவித்த
விள்பழும்),

கண்ட பொழுதே-இக்கண்டபொழுதே,
இனிது-இனிதாயிற்று;

(அதனால் எனக்கு இரண்டும் ஒத்தன.)

1215. I saw him in my waking hours, and then it was
pleasant; I

see him just now in my dream, and it is (equally) pleasant.

சூ. நனவென வொன்றில்லை யாயிற் கனவினுற்
காதலர் நீங்கலர் மன்.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி
இல்லையா

யின், கனவின்கண்வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார், .எ-து.
ஒன்றென்பது அதன்கொடுமைவிளக்கி நின்றது. அஃது
இடையேப்பகுந்து

கனவைப்போக்கி அவ்வாப் பிரிவித்ததென்பது பட
நின்றமையின், மன் ஒழுி

யிசைக்கண் வந்தது. கனவிற்பெற் றுற்றுகின்றமை கூறியவாறு.

(தெ-ப-ஞா.)—நனவு என ஒன்று - நனவென்று
சொல்லப்

படுகின்ற ஒருபாவி, இல்லை ஆயின் - இல்லாவிடின்,
கனவினுன் -

கனவினிடத்து (வந்துகூடிய), காதலர் - அன்பர்,
நீங்கலர் -

(என்னை) பிரியார்.

1216. Were there no such thing as wakefulness, my
beloved (who
visited me) in my dream would not depart from me.

எ. நனவினு னல்காக் கொடியார் கனவினு
னென்னெம்மைப் பிழிப் பது.

[விழித்துழிக் காலுள்ளாயினுள் கனவிற்கூட்ட நினைந்து
ஆற்றுள்ளாய்ச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—ஒருஞர்தாம் நனவின்கண் வந்து
தலையளிசெய்யாத

கொடியவர் நாடோறுங் கனவின்கண் வந்து நம்மைவருத்துவது
எவ்விஷை

பற்றி, எ-து.

பிரிதலும் பின்னினைந்து வாராமையுகோக்கிக்
கொடியாளன்றும், கன

விற்கிறேன்மேலராய் விழித்தழிக்கரத்தலின் ஆதனும்
துன்பமாகாசின்ற தெ

கலூ-ம். அதி. கனவுசிலையுலாத்தல்.

ஞகூள ५६७

ஞ்பாள் பீழிப்பதென்றும் கூறினாள். நனவிலில்லது

கனவிழுமில்லயென்பார்,

அது கண்டிலமென்பதாம்.

(தெ - ப - ஸா.)—நனவினான் - (ஒருதினமாயினும்)

நனவில்

வந்து, நல்கா - அருள்செய்யாத, கொடியார்—, கனவினான் -

(இ

னங்கோறும்) கனவில் வந்து, எம்மை—, பீழிப்பது -

வருத்து

வது, என் - யாதுபற்றி.

1217. The cruel one who would not favour me in my
wakefulness,
what right has he to torture me in my dreams ?

அ. துஞ்சுங்காற் கிறேன்மேல ராகி விழிக்குங்கா
னெஞ்சத்த ராவர் விளாந்து.

[தாஞ்சற்றத்தெபாருட்டுத் தலைமகளை யியற்பழித்தாட்கு
இயற்படமொழிந்தது.]

(பரி - ஸா.) எ-து,—என்னங்கூ விடாதுதைகின்ற காதலர் யான்
மஞ்

சம்பொழுது வந்து என்கிறேன்மேலராய்ப் பின் விழிக்கும்பொழுது
விளாந்து

பழைய நெஞ்சின்கண்ண ராவர், எ-து.

கலவிவிட்டுமேறயுங் கடுமைபற்றி விரோதத்தன்றுள். ஒருகாலும் என்னி

எங்கி யறியாதானா நீ நோவற்பாலையல்லீ யென்பதாம்.

(தெ - ப - ஸா.)—(என்னெஞ்சு விடாமல் உறைகின்ற காத

லர்), துஞ்சும்கால் - (யான்) தூங்கும்போது,
தோன்மேலர்

ஆகி—, விழிக்கும் கால் - (பின்) விழிக்கும்போது,
விரோதத்து—,

நெஞ்சத்தர் ஆவர் - (பழைய) நெஞ்சினுள்ளவராவர்.

1218. When I am asleep he rests on my shoulders, (but)
when I
awake he hastens into my soul.

செ. நனவினு னல்கானா நோவர் கனவினுற்
காதலர்க் காணு தவர்.

[இதுவுமது.]

(பரி-ஸா.) எ-து,—தமக்கொருகாதலரின்மையின் அவரைக்
கனவிற்கண்

தறியாத மகளிர் தாமறிய நனவின்கண் வந்து நல்காத நக்காதலரை
அன்பில

பொன நோவா நிற்பர், எ-து.

இயற்பழித்ததுபொருது புலக்கின்றாகவின், நன்மைதோன்றக்
கூறி னன். தமக்குங் காதலருளராய் அவரைக் கனவிற் கண்டறிவாராயின்
நக்காத

லர் கனவின்கறைற்றி நல்குதலறிந்து நோவாபொன்பதாம்.

(தெ - ப - ஸா.)—(தமக்கு ஒருகாதலர்
இல்லாமையாலே),

கனவினுன் - கனவிலே, காதலர்க் காணுதவர் -
அக்காதலரைக்கா

னலறியாதமகளிர், நனவினுல் - (தாம் அறிய) நனவில்வந்து,
நல்

காலை - அருள்செய்யாத (எனது) காதலை, நோவர் -
(அண்டி
லொன்று) நோவாநிற்பர்.

१६४ ரூசுஅ கூட-ம். அதி. கனவுசிலையுடைத்தல்.
1219. They who have no dear ones to behold in their
dreams blame

him who visits me not in my waking hours.

க.0. நனவினு னங்கீத்தா ஜென்பர் கனவினுற்
கானுர்கொ வீவ்வு ரவர்.

[இதுவுமது.]

(பா-ஞ.) எ-து,—இவ்லூரின்மகளிர் நனவின்கண் நம்மை
நீத்தாஜென்று

உங்காதலைக் கொடுமை கூறுங்கிற்டர், அவர் கனவின்கண்
நீங்காதுவருதல்

கண்டறியாரோ, எ-று.

என்னெழுதி தன்னிடை வேற்றுமையின்றுயின் யான்கண்டது
தானுங்கண்

டமையும், அதுகானுது அவரைக்கொடுமை கூறுகின்றமையின்
அயலாளேயா

மென்னுங்கருத்தால், இவ்லூரவரென்றார்.

(தெ - ப - ஞ.)—இ ஊரவர் - இவ்லூரின் மகளிர்,
நனவி

ஞல்-நனவினிடத்து, நம் நீத்தார் என்பர்-நம்மைவிட்டு
நீங்கினு

ஜென்று (தலைவர் மேலேகொடுமை) சொல்லாநிற்பர்;
கனவினுன்-

கனவினிடத்து, கானுர்கொல் - (அவர்நீங்காது
வருதலை) கண்
டறியாரோ.

1220. The women of this place say he has forsaken me in

my wake-

fulness. I think they have not seen him visit me in my dreams.

கஉஞ் - ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

அஃதாவது மாலைப்பொழுது வந்தும் அதனைக்கண்டு தக்ளமகளிரங்குதல்.

கனு முந்திருத வினையில்லை யென்பதுபற்றிப் பகற்பொழுதாற்றி மிருந்தாடு

உரியதாகவின், இது கணவுங்கிலையுடைத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. மாலையோ வல்லை மணங்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.

[பொழுதொடு புலங்குசொல்லியது.]

(பி-ஞா) எ-து,—பொழுதே, நீ முன்னாள்களின் வந்த மாலையோவை

னின், அல்லை ; இருந்தவாற்றுன் அங்நாட்காதலரை மணந்த மகளிருயிலா யுன்

ஆம் இறுதிக்காலமாயிருந்தாய், எ-று.

முன்னாள்-கூடியிருந்த நாள். அங்நாள்மணந்தாளையே, பின்பிரிந்தாரா

தல் பெறுதும். வாழியென்பது குறிப்புச்சொல், “வாலிமை மகளி ருயிர்ப்பொ

தியவிழ்க்குங் காலை” என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது.

வேலையென்பது ஆகுபெயர். வேலையென்பதற்கு வேலாயிருந்தா மூளர்.

யென்பாரு

(தெ-ப-ஞா.)—பொழுது - பொழுதே, வாழி - வாழக்கட

வாய்; நீ மாலையோ அல்லை - (முன்னாள்களின்வந்த) நீ மாலைக்கா

வலமோ அல்லை ; மனங்தார் - (அங்காள்களிலே காதல்லாக்கூடிய) மகளிரது, உயிர் உண்ணும் - உயிரையுண்ணுகிற, வேலை - முடி வுகாலமாயிருந்தாய்.

1221. Live, O you evening ; are you (the former) evening ?
No, you are the season that slays (married) women.

ஒ. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ணை தோனின் நுணை.

[தன்னுட்கையாற்றை அதன்மேவிட்டுச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து, — மயங்கியமாலாய், சீயுமெம்போலப் புன்கண்ணையை பாயிருந்தாய் ; நின்றுணையும் எந்துணைபோல வன்கண்மையுடையதோ, கூறு வாயாக, எ-று.

மயங்குதல் - பகலுமிரவுக் தம்முள்ளே விரவுதல் ; கலங்குதலுங் தோன்ற நின்றது. புன்கண்ணையியிழுத்தல் ; அதுபற்றித் துணையுமுண்டாக்கிக் கூறினால். ஏச்சவும்மை விகாரத்தாற் கூருக்கது. எமக்குத்துண்பஞ் செய்தாய், நீயுமின்ப முற்றிலை யென்னுங் குறிப்பால் வாழியென்றால்.

(தெ-ப-ஞா.)—மருங் மாலை - மயங்கிய மாலையே ! வாழி - வாழுக்கடவாய் ; (நீயும்), புன் கண்ணை - (எம்போல்) ஒளியியிழுப்பை யுடையாய் ; நின் துணை - உனது துணையும், எம் கேள்போல் - எமது துணைபோல, வன் கண்ணதோ - இரக்கமில்லா மை யுடையதோ, (சொல்லு.)

1222. A long life to you, O dark evening ! You are sightless.
Is your help-mate (also) as hard-hearted as mine.

ஒ. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துணியரும்பித் துண்பம் வளர வரும்.

[ஆற்றல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ - து, — காதலர்கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இங்ஙாள் எனக் கிறந்துபாடு வந்துதோன்றி அதற்குள்ளதாங் துன்பம் ஒரு காலைக்கொருகால் மிகவாராசின்றது, எ - று.

குளிர்ச்சிதோன்ற மயக்கிவரு மாலையென்னுஞ் செம்பொருள் இக்குமிப் புணரங்கின்றது. துனி - உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யானும்றமா நென்னையென்பது குறிப்பெச்சம்.

(தெ - ப - ளா.) — (தலைவர் கூடியநாளெல்லாம்), பனி அரும் பி - (என்முன்னே) நடுக்கமடைந்து, பைதல் கொள் மாலை - பசந்துவந்த மாலையானது, துனி அரும்பி - (எனக்கு) உயிர்வாழ்த லீல் வெறுப்புண்டாகி, துன்பம் - (அதற்கு உண்டாகிற) துன் பம், வளர - (ஒருகாலைக்கொருகால்) மிக, வரும் - வருகின்றது.

1223. The evening that (once) came in with trembling and dim- ness (now) brings me an aversion for life and increasing sorrow.

எல்

570. நுளே கலந - ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

ச. காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ - து, — காதலருள்ள பொழுதெல்லாம் என்னுயிர் தளிர்ப்பு

வந்தமாலை, அவரில்லாத இப்பொழுது அஃதொழிந்து நிற்றவேயன்றிக் கொல்

லுங் களரியிற் கொலைஞர் வருமாறுபோல அவ்வியக்கோடற்கு வாராசின்

நது, எ - று.

ஏதிலர் - அருள்யாதுமில்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்

செய்துவந்தபொழுதும் இன்று என்மேற்பகையாய்த் துன்பஞ் செய்துவாரா

வின்றது, இனி யானுற்றுமா ரென்னை யென்பதாம்.

(தெ - ப - கா.)—மாலீ - (தலைவர்
உள்ளபொழுதெல்லாம்

என்னுயிர் தனிர்க்கவந்த) மாலீ, காதலர் இல்
வழி-தலைவரில்லா

த இப்பொழுது, கொலைக் களத்து-கொலைசெய்கிற
இடத்திலே,

ஏதிலர் போல - கொலைஞர்போல, வரும் -
(அவ்வுயிராக கொ
ள்ளுதற்கு) வருகின்றது.

1224. In the absence of my lover, evening comes in like
slayers on
the field of slaughter.

நீ. காலைக்குச் செய்தனன் ரென்கொ
லெவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை.

[இதுவுமது.]

(பி - கா.) எ-து,—காலையும், மாலையும், அவர்
கூடியஞான்றுபோலாது

இஞ்ஞான்று வேறுபட்டு வாராங்கின்றன : அவற்றுள், யான்
காலைக்குச் செய்த

வுபகாரம் யாது மாலைக்குச் செய்த அபகாரம் யாது ? எ-று.

கூடியஞான்று பிரிவென் றஞ்சப்பண்ணிய காலை அஃதொழிந்து
இஞ்ஞா

ன்று கங்குல்வெள்ளத்திற்குக் கரையாய் வாராங்கின்ற
தென்னுங்கருத்தால் நன்

ரென்கொலென்றும், கூடியஞான்று இன்பஞ்செய்துவந்த மாலை
அஃதொழி

ந்து இஞ்ஞான்று அளவிறுன்பஞ் செய்யாங்கின்ற தென்னுங்கருத்தாற்
பகையெ

வன்கொலென்றுங் கூறினாள். பகை-ஆகுபெயர். தன்னேடோத்த

லாது மாலை தன்கொடிமையாற் றுன்பஞ் செய்யாவின்ற தென்பதாம்.

(தெ-ப-ா.)—(காலையும், மாலையும், அவர்கூடியநாள்போ

லல்லாமல் இன்று வேறுபட்டு வருகின்றன ;
அவைகளுள்), கா

லைக்கு—, செய்த - (என்னுலே) செய்யப்பட்ட, நன்று -
உபகா

ரம், என் - யாது ? மாலைக்கு—, செய்த - செய்யப்பட்ட,
பகை-

அபகாரம், எவன் - யாது ?

1225. What good have I done to morning (and) what
evil to
evening ?

சூ. மாலைநோய் செய்தன் மணங்தா ரகலாத
காலை யறிந்த திலேன்.

கஉங்-ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

நுகை ၅၁

[இன்று இன்னையாகின்ற நீ அன்று அவர்பிரிவிற்குடம்பட்ட
தென்னையென்றாட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—முன்னெல்லாம் எனக்குநட்பாய் இன்டஞ்
செய்து போக்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலைக் காதலர்
பிரிதற்குமுன் னே அறியப்பெற்றிலேன், எ-று.

இங்கணம் வேறுபடுத ஸ்திந்திலேன், அறிந்தேனுயின் அவர்பிரிவிற்
குடம் படே னென்பதாம்.

(தெ - ப - ளா.)—மாலை - (முன்னெல்லாம் எனக்கு
நட்பாய் இன்பஞ்செய்துவங்த) மாலைக்காலம், நோய்
செய்தல் - (இன்றுபகையாய்) துன்பஞ்செய்தலை, மணங்தார்
- தலைவர், அகலாத காலை - பிரிதற்கு முன்னே, அறிந்தது
இலேன் - அறியப் பெற்றிலேன்.

1226. Previous to my husband's departure, I knew not the

எ. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிங் நோய்.

[மாலைப்பொழுதின்கண் இனையையாதற்குக் காரண
மென்னை யென்றாட்குச் சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—இக்காமநோயாகிய பூக்

காலைப்பொழுதின்கணரும்பி பகற்பொழுதெல்லாம் பேரூம்பாய் முதிர்ந்து
மாலைப்பொழுதின்கண் மலரா நிற்கும், எ-து.

துபிலெழுந்தபொழுதாகவிற் கனவின்கட்கூட்ட

நினைந்தாற்றுதல்பற்றிக் காலையரும்பியென்றும், பின் பொழுது செலச்செல
அதுமறந்து பரிவுள்ளி யாற்றாதல்பற்றிப் பகலெல்லாம்
போதாகியென்றும், தத்தந்துனையை யுள் விவந்து சேரும் விலங்குகளையும்
மக்களையுங்கண்டு தான் அக்காலத்தி இுகர்ந்த வின்பங்கினைந்தாற்றாமை
மிகுதிபற்றி மாலைமலருமென்றுங் கூறினால். பூப்போல இங்நோய்
காலவயத்த தாகாநின்றதென்பது உருவகத்தாற் பெறப்பட்டது. ஏகதேச
ஏருவகம்.

(தெ-ப-ஞா.)—இங் நோய் - இக்காமநோயாகிய (பூ),
காலையரும்பி - காலைப்பொழுதில் அரும்பி, பகல் எல்லாம்
போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பெரிய அரும்பாய்
முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப்பொழுதில் மலர்கின்றது.

1227. This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

அ. அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை.

ஏ. 1227 இனங் கஉந-ம். அதி. பொழுதுகண்டிரங்கல்.

[இதுவுமது.]

(பரி-ஞா.)

எ-து,—முன்னெல்லாம்

இனிதாய்ப்போந்த

ஆயன்குழல் இது

பொழுது அழல்போலச் சுடுவதாய் மாலைக்குத் தூதுமாய் அதுவங்

தென்னைக்

கொல்வழிக் கொல்லும் படையு மாயிற்று, எ-று.

பின்னின்ற போலுமென்பது உரையசை.

முன்னோ

வரலுணர்த்தலிற்

நூதாயிற்று ; கோற்றகருவியாகவிற் படையாயிற்று. தானே
சுடவல்லமாலே

இத்தெனையும் பெற்றால் என்செய்யா தென்பதாம்.

(தெ - ப - ர.)—ஆயன் குழல் - (முன்னெனல்லாம்
இன்பஞ்

செய்த) இடையன்னு வேணுநாதம், அழல் போலும் -
(இப்போ

(து) நெருப்புப்போலே சுடுவதாகி, மாலைக்கு தாது ஆகி—,
(அம்

மாலைவங்து என்னைக் கொல்லுமிடத்து), கொல்லும்
படை -

கொலைசெய்யும் படையுமாயிற்று.

1228. The shepherd's flute now sounds as a fiery
forerunner of

night, and is become a weapon that slays (me).

க. பதிமருண்டு பைத ஹுமக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

[இதுவுமது.]

(பரி - ரா.) எ-து,—இதற்கு முன்னெனல்லாம் யானே மயங்கி
நோயும் தேன் இனிக் கண்டாரும் மதிமருளும்வகை மாலை வரும்பொழுது
இப்பதியெல்லாம் மயங்கி நோயுமக்கும், எ-று.

மதிமருளவென்பது மதிமருண்டெனத் திரிந்துநின்றது. கூற்றமாகக்
கரு திக் கூறினாளாகவின், மாலைப்படர்தரும்போழ்தென்றால். யானிறந்துபடுவ
வென் பதாம். மாலை மயங்கிவரும் போழ்தென மதிநிலைகலக்கி
நோயுமக்குமென் றாட்பாருமூளர்.

(தெ-ப-ா.)—(இதற்கு முன்னெல்லாம் யானே மதிமயங்கி நோயுமந்தேன்), மதிமருண்டு - (இனிக்கண்டாரும்) மதிமரு ஞம்வகை, மாலை—, படர்தரும் போழ்து - வரும்பொழுது, பதி- இவ்வூரொல்லாம், மருண்டு - மயங்கி, பைதல் உழக்கும் - நோயை அனுபவிக்கும்.

1229. When night comes on confusing (every one's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

க0. பொருண்மாலை யாள்ளா யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வழிர்.

[இதவுமது.]

(பரி - ணா.) எ-த,—காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என்னுயிர் இன்று பொருளியல்பே தமக்கியல்பாக வடையவரை நினைந்து, இம் மயங்குமாலைக்கண்ணே இறந்துபடாசின்றது, எ-று. கலச-ம். அதி. உறுப்புநலனழிதல்.

குளங் ८७३.

குறித்தபருவங் கழிபவும் பொருண்முடிவுநோக்கி வாராண்மயிற் சொல் வேறு படாமையாகிய தம்மியல்பொழிச்தயர் அப்பொருளியல்பே தம்மியல் பாயினார், காலமிதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றிற் பயனில்லையென்ப தாம்.

(தெ-ப-ா.)—என் மாயா உயிர் - (பிரிவைப் பொறுத்து) இறவாதிருந்த என்னுயிரானது, பொருள் மாலை ஆள்ளா - பொருளியல்பே தமக்கியல்பாக வடையவரை, உள்ளி - நினைந்து, மருள் மாலை - இம் மயங்கு மாலையிலே, மாயும் - மாய்கின்றது.

1230. My (hitherto) unextinguished life is now lost in this bewil- dering night at the thought of him who has the nature of wealth.

கலச - ம். அதி. உறுப்புநலனழிதல்.

அஃதாவது தலைமக டன் கண்ணும், தோரும், நுதலுமுதலாய் அவயவங் கள் தம்மழகழிதல். இஃது, இரக்கமிக்குழி நிகழ்வதாகவின், பொழுதுகண்டி ரங்கவிள்பின் வைக்கப்பட்டது.

க. சிறுமை நமக்கொழியீசு சேட்சென்று ருள்ளி நறுமலர் நாணின கண்.

[ஆற்றுமைமிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —இவ்வாற்றுமை நங்கண்ணே நிற்பத் தாஞ் சேணி டைச்சென்ற காதலை நினினைக் தழுதலால் நின்கண்கள் ஒளியிழங்கு முன்றம் க்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன, எ.று.

நமக்கென்பது வேற்றுமை மயக்கம். உள்ளவென்பது உள்ளியெனத் திரிந்து நின்றது. உள்ளுதலென்பது காரணப் பெயர் காரியத்திற்காய வாகு பெயர். இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர் நீயாற்றல் வேண்டு மென்பது கருத்து.

(தெ-ப-ளா.)—சிறுமை - இப்பொறுமை, நமக்கு ஒழிய - நம்மிடத்துநிற்க, சேண் சென்றூர் - நெடுந்தூரத்திலே சென்ற தலைவரா, உள்ளி - நினைத்து (அழுதலால்), கண் - (உன்) கண் கள், (ஒளியிழங்கு), நறுமலர் - (முன்னே தமக்குநாணின) நல்ல மலர்களுக்கு, நாணின - (இன்று) நாணிவிட்டன.

1231. While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து, —பசப்பெய்தன்மே ணீர்வார்கின்ற நின் கண்கள் நம்மா ஏயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலா நின்றன, இனி நீயாற்றல் வேண்டும், எ.று.

274. இஙச கஉச-ம். அதி. உறுப்புங்களனழிதல்.

சொல்லுவபோறல் அதனை யவருணர்தற் கணுமானமாதல்.

நயந்தவர்க்

கென்று பாட மோதுவாரு முனர்.

(தெ - ப - ளா.)—பசங்து - நிறம் வேறுபட்டு, பனிவாரும்

கண் - நீர் ஒழுகுகின்ற கண்கள், நயந்தவர் - (நம்மால்) விரும்பப்

பட்டவரது, நல்காமை - அருள்செப்யாமையை, சொல்லுவ

போலும் - (பிறர்க்குச் சொல்லுவ) போல்கின்றன, (இனி நீ பொ

றுத்தல்வேண்டும்.)

1232. The discoloured eyes that shed tears profusely seem to be-

tray the unkindness of our beloved.

ஏ. தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள்.

[இதுவுமதி.]

(பரி - ணா.) எ-து,—காதலர் மணந்த ஞான்று இன்பமிகுதியாற் பூரித்த

நின் ரேன்கள் இன்று அவர் பிரிந்தமையை விளக்க உணர்த்துவதுபோல

மெலியாசின்றன, இது தகாது, எ-று.

அன்று மல்வாறு பூரித்து இன்று மில்வாறு மெலிந்தால் இரண்டுக் கண்

டவர் கட்டினறிந்து அவரைத் தகவின்மை கூறுவ கொன்பதாம்.

(தெ - ப - ளா.)—மணந்த நாள் - (தலைவர்) கூடிய நாளில்,

வீங்கிய - (இன்பமிகுதியால்) பூரித்த, தோள் - (நினது) தோள்

கள், தணங்தமை - (இன்று அவர்) பிரிந்தமையை, சால
அறிவி
ப்ப போலும் - விளங்க அறிவிப்பவைபோல்
வாடுகின்றன,
(இது தகாது.)

1233. The shoulders that swelled on the day of our union
(now)

seem to announce our separation clearly (to the public).

ச. புணையிங்கிப் பைங்தொடி சேர்குங் துணையிங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

[இதுவுமது.]

(பரி - ணா.) எ-து,-அன்றுங் தங் துணைவர் நீங்குதலான்
அவராற்பெற்ற

செயற்கை யழகே யன்றிப் பழைய வியற்கை யழகுமிழுந்த
இத்தோள்கள்

இன்றதற்குமேலே தம்பெருமை யிழுந்து வளை கழலாங்கின்றன,
இவை பிங்க

ஞஞ் செயற்பாலவல்ல, எ-று.

பெருமையிழுத்தல்—மெலிதல். பைங்தொடி—பசிய பொன்னாற்
செய்த

தொடி. சோருமென்னும் வளைத்தொழில் தோண்மேனின்றது.
அன்றும் பிரிந்

தாளௌன்று அவரன்பின்மை யுணர்த்தி இன்றுங் குறித்த பருவத்து
வந்தில

ரொன்று அவர் பொய்ம்மை யுணர்த்தாங்கின்றன, இனி அவற்றைக்
கூறுகின்றார்

மேற் குறையுண்டோ யென்பதாம்.

(தெ-ப-ணா.)—துணை நீங்கி - (அன்றும்) துணைவர்
நீங்குத

லால், (அவராலே பெற்ற செயற்கை யழகுமாத்திர

மல்லாமல்),

குச-ம. அதி. உறுப்புகளனமிதல்.

நெடு ८५

தொல் கவின் - பழைய இயற்கையழகும், வாழிய தோள் - இழங்க இத்தோள்கள், (இன்று அதற்குமேலே), பணை நீங்கி - (தம்)

பெருமையிழங்கு, பைங்தொடி - பசும்பொன்வளைகள், சோரும்கழலுகின்றன ; (இவை இப்படிசெய்யுங் தன்மையனவல்ல.)

1234. In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

ஞ. கொடியார் கொடுமை யுரைக்குங் தொடியொடு
தொல்கவின் வாழிய தோள்.

[இதுவுமது.]

(பரி - ஈ.) எ-து,—கவவுக்கை செகியினும் ஆற்றுதாட்டு இக்கால
நீட்டத்து என்னுமென்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே
சொல் லாநின்றன, வளைகளுங் கழன்று பழையவியற்கை யழகு மிழங்க
இத்தோள்கள், இனியதனை யா மறைக்குமா ரென்னை, எ-று.

உரைக்கு மென்பது அப்பொருண்மை தோன்ற நின்ற
குறிப்புச்சொல். ஒடு வேறுவிளைக்கண் வந்தது. அவ்பாடு கலந்த தோ
க்களே சொல்லுவன வானுல் அயலார் சொல்லுதல் சொல்லவேண்டுமோ
வென்பதாம்.

(தெ - ப - ளா.)—கொடியார் - (தழுவுக்கை விலகினும் பொருதவனுக்கு இப்படி காலநீட்டிப்பில் என்னுமென்று நினையாத) கொடியவரது, கொடுமை - பொல்லாங்கை, உரைக்கும்சொல்லுகின்றன, தொடியோடு - வளைகளுக்கழன்று, தொல் கவின் வாடிய தோள் - பழைய இயற்கையழகு மிழங்க இத்தோள்கள், (இனி அதனை மறைக்கும் வழி யாது).

1235. The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

சு. தொடியோடு தோண்டிழ நோவ லவரைக் கொடிய ரொன்க்கூற வேண்டு.

[தானுற்றுதற்பொருட் டியற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—யானுற்றவும் என்வயத்த வன்றித் தொடிகள் கழலு மாறு தோள்கள் மெலிய, அவற்றைக் கண்டு, நீ யவரைக் கொடியரொனக் கூறுதலைப் பொருது யானென்னுள்ளே நோவாகின்றேன், எ-று.

ஒடு மேல்வந்த பொருங்மைத்து. யானுற்றே னுகின்றது அவர் வாராத தற் கண்று நீ கூறுகின்றதற் கென்பதாம்.

(தெ-ப-ளா.)—(யான் பொறுக்கவும் என்வசப் படாமல்), தொடியோடு - வளைகள் கழலும்படி, தோள் வெகிழு - தோள்கள் வாட, (அவற்றைக்கண்டு), அவரா—, கொ டியார் எனகூ ८७. இஎசு கஉச-ம். அதி.

உறுப்புநலனமிதல்.

றல் - (நீ) கொடியவரென்று சொல்லலை, கொங்கு - பொருமல்,

நோவல் - (என்னுள்ளே) நோகின்றேன்.

1236. I am greatly pained to hear you call him a cruel

man, just

because your shoulders are reduced and your bracelets loosened.

எ. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து.

[அவ்வியற் பழிப்புப் பொறுது தன்னஞ்சிற்குச்
சொல்லியது.]

(பி - கா.) எ-து,-நெஞ்சே, இவள் கொடியா
ரொன்னின்றவர்க்கு நீ

சென்று என் மெலிகின்ற தோளினுல் விளைகின்ற ஆரவாரத்தைச்
சொல்லி

ஒரு மேம்பாடெய்த வல்லியோ, வல்லியாயின் அதனை யொப்பதில்லை,
எ-து.

கொடியார்க் கென்பது கொடியரல்ல ரொன்பது தோன்ற
நின்ற குறிப்

புச்சொல். வாடுதோ ளென்பதும் அவை தாமே வாடானின்றன
வென்பது தோ

ன்றஙின்றது. பூசல்-ஆகுபெயர். அஃது அவள் தோணேக்கி
மியற்பழித்தன்

மேலும் அதனும் றனக் காற்றுமை மிகன்மேலும் நின்றது.
நின்னுளை கே

ட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லா நீங்கும், நீங்க
அஃதெனக்

குக் காலத்தினுற் செய்த நன்றி யாமாகவின், அதன்பய னெல்லா
மெய்துதி

யென்னுங் கருத்தாற் பாடு பெறுதியோ வென்றாள்.

(தெ - ப - கா.)—நெஞ்சே - நெஞ்சமே !
கொடியார்க்கு -

(இவளாலே) கொடியாரொன்று சொல்லப்பட்டவர்க்கு,
என்வாடு

தோள் - என்வாடுகின்ற தோளினுல் விளைகிற, பூசல் -

ஆரவார

த்தை, உரைத்து - சொல்லி, பாடு - ஒரு மேம்பாட்டை,
பெறு

தியோ - அடையவல்லையோ, (வல்லையாயின் அதனை
யொப்பது
இல்லை.)

1237. Can you O my soul! gain glory by relating to the
(so-called)
cruel one the clamour of my fading shoulders ?

அ. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைங்கெதாடிப் பேதை நுதல்.

[வினாமுடித்து மீடலுற்ற தலைமகன் முன்னிகழ்ந்தது
நினைந்து தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—தன்னையிறுக முயங்கிய கைகளை இவட்குநோமென்று
கருதி ஒருஞான் நியானெகிழிந்தேனுக அத்துண்ணயும் பொருது பைங்கெதாடிகளை
யணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கியா
து செய்யுமோ, எ-து.

இனிக் கடிதிற் செல்லவேண்டுமென்பது கருத்து.

(தெ - ப - ஞா.)—முயங்கிய கைகளை - (தன்னை இறுக)
தமுவிய கைகளை, (இவனுக்கு நோமென்று நினைத்து), ஊக்க -

சுலச-ம். அதி. உறுப்புங்களுமிதல். குள
எ ८७ (ஒருதினம்) தளர்த்தினேனாக; (அம்மாத்திரமும்
பொருமல்), பைங்கெதாடி - பசியவளைகளை அணிந்த, பேதை
நுதல்-பேதையது நெற்றியானது, பசந்தது -

நிறம்வேறுபட்டது ; (அப்படிப் பட்ட கெற்றி இப்பிரிவிற்கு
யாதுசெய்யுமோ?)

1238. When I once loosened the arms that were in embrace,
the forehead of the gold-braceleted woman turned sallow.

க. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழுக் கண்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—அங்கனங் கைகளை யூக்குதலான்
அம்முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக அத்துணையிடையீடும்
பொறுது, பேதையுடைய பெரியமழுக்கண்கள் பசப்புற்றன ;
அந்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய
இவ்விடையீடுகளையெல்லாம், யாக்கனம் பொறுத்தன, எ-று.

தண்மை—ஈண்டு மென்மைமேனின்றது. போழவென்றது
உடம்பிரண் மே ஒன்றுனதுதோன்ற நின்றது. மழு - குளிர்ச்சி.

(தெ-ப-ா.)—(அப்படி தழுவிய கைகளைத்
தளர்த்தலால்), முயக்கு இடை - அப்புணர்ச்சிக்கு நடுவே,
தண் வளி போழ - சிறுகாற்று நுழைந்ததாக, (அவ்வள
விடையீடும் பொறுமல்), பேதை பெரு மழுக்கண் -
பேதையினது பெரிய குளிர்ந்தகண் கள், பசப்புற்ற - பசலைநிற
மடைந்தன ; (அப்படிப்பட்ட கண் கள் மலைகளும் காடுகளும்
நாடுகளும் ஆகிய இவ்விடையீடுகளை யெல்லாம் எப்படி
பொறுத்தன?)

1239. When but a breath of breeze penetrated our embrace,
her large cool eyes became sallow.

க.0. கண்ணின் பசப்போ பருவர வெய்தின்டே
யொன்னுதல் செய்தது கண்டு.

[இதுவுமது.]

(பரி - ா.) எ-து, தண்வளி போழவந்த ஈண்ணின்

பசப்புத் துன்ப முற்றது, தனக்கயலாய ஒண்ணுதல் விளைத்த பசட்டைக் கண்டு, எ-று.

அது கைகளையூக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளையும் மூக்கி மெய் கரு நீங்கிச் சிறுகாற்று ஊட்டுக்குந்துகீணயும் பசந்திலனை த் தன்வன்மை யும் அதன் மென்மையுங் கருதி வெள்கிற்றென்பதாம் : ஆகவே அவளுறுப்புக் கள் ஒன்றினென்று முற்பட்டு கலன்மியும், யாக்கடித்திற் சேறுமென்பது கருத் தாயிற்று.

(தெ - ப - ளா.)—கண்ணின் பசப்போ-(சிறுகாற்று நுழை யவந்த) கண்களின்பசப்போ, பருவரல் எய்தின்று - துன்ப மடைந்தது ; ஒள் நுதல் - (தனக்கு அயலாகிய) ஒளிபொருங்

எஞ்

578. இஙசு கூடு-ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.

திய நெற்றியால், செய்தது - விளைக்கப்பட்ட பசப்பை,
கண்டு-

பார்த்து.

1240. Was it at the sight of what the bright forehead
had done

that the sallowness of her eyes became sad?

கூடு - ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.

அஃதாவது ஆற்றுமை மீதாத் தனக்கோர் பற்றுக்கோடு
கானுத தலை
மகள் தன்னெஞ்சொடு செய்திறன்றியாது சொல்லுதல். இஃது,
உறுப்புக்கள்
தங்களன்மிக்கவழி விகழ்வதாகவின், உறுப்பு நலன்மிதலின்பின்

வைக்கப்
பட்டது.
க. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே
யெனைத்தொ மெவ்வாயே தீர்க்கு மருந்து.
[ன்று]

[தன்னுற்றுமை தீருந்திற்குமிடயது.]

(பி-ஈ.) எ-து—நெஞ்சே இவ்வெவ்வ நோயினைத் தீர்க்கு
மருந்தாவ

தொன்றணை, யானறியு மாற்றலிலன், எத்தன்மைய
வியாதொன்றுமிழும் நீ
யறிந் தெனக்குச் சொல், எ-று.

எவ்வம் - ஒன்றுதுங் தீராமை. உயிரினுஞ் சிறந்த நாணினை
விட்டுச் செய்

வதியாதொன்றுமினு மென்பாள், எனைத்தொன்று மென்றாள்.

(தெ - ப - ஈ.)—நெஞ்சே—, எவ்வம் நோய் -
ஒன்றுமினுங் தீராதநோயை, தீர்க்கும் மருந்து—, ஒன்று - ஒன்றை,
(நான்

அறியும்படியாக), எனைத்து ஒன்றும் - எப்படிப்பட்ட
தொன்று
யினும், நினைத்து - அறிந்து, சொல்லாயோ - (எனக்கு)
சொல்

லாயோ.

1241. O my soul, will you not think and tell me some
medicine,
be it what it may, that can cure this incurable malady?

உ. காத வவரில ராகநீ நோவது

பேதைமை வாழியென் ணெஞ்சு.

[தலைமகளைக் காண்டற்கண் வேட்கை மிகுதியாற் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—என்னெஞ்சே, வாழ்வாயாக, அவர் நங்கட் காதலில்

ராகவும் நீயவர் வரவுநோக்கி வருந்துதற்கேது சின்பேதைமையே, பிறிதில்லை,

எ-து.

நம்மை நினோயாமையின் நங்கட்காதலிலொன்ப தறியலாம், அஃதறியாமை

மேலும் அவர்பாற்செல்லக் கருதாது அவர்வரவு பார்த்து வருந்தா நின்றூய்,

இது நீ செய்துகொள்கின்ற தென்னுங் கருத்தாற் பேதைமை யென்றான். வாழி

இகழ்ச்சிக்குறிப்பு. யாமவர்பாற்சேறலே அறிவாவதென்பதாம்.

கடந்து-ம. அதி. நெஞ்சொடுகிளத்தல்.

குளகை ८७५

(தெ - ப - கா.)—என்னெஞ்சூ - எனது ஸங்சே, வாழி - வாழ்வாயாக ; அவர் —, காதல் இலராக - (நம்மேல்) ஆசையிலராகவும், நீ நோவது - நீ (அவர் வரவுபார்த்து) வருந்துதற்குக்காரணம், பேதைமை - (உன்) அறியாமையேயாம், (வேறொன்று இல்லை.)

1242. May you live, O my soul ! While he is without love, for you to suffer is (simple) folly.

ஈ. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனேய செய்தார்க ணில்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—நெஞ்சே, அவர்பாற் செல்வதுஞ் செய்யாது என் டிறக்குபடுவதுஞ் செய்யாதிருந்து அவர்வரவு நினைந்து நீவருந்துகின்றதென்னை? இப்பையு னேய செய்தார்மாட்டு நமக்கிரங்கிவரக் கருதுதல் உண்டாகாது, எ-து.

நம்மாட்டருளுடைய ரண்மையிற் றுமாக வாரார், நாஞ்சேறலே இனித் தகுவ தென்பதாம்.

(தெ - ப - கா.)—நெஞ்சே - மனமே, இருந்து -
 (அவரிடத்துக்கும் போகாமல் இங்கேயும் இறங்கிடாமல்)
 இருந்து, உள்ளி - (அவர்வரலை) நினைந்து, பரிதல் - (நீ)
 வருந்துகின்றது, என் - என்னை? பைதல் நோய் செய்தார்கண் -
 இத்துன்பநோய் செய்தவரிடத்து, பரிந்து - (நமக்கு) இரங்கி,
 உள்ளல் - (வர) நினைத்தல், இல் - உண்டாகாது.

1243. O my soul, why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

ச. கண்ணும் கொளக் சேறி நெஞ்சே யிவையென்னைத்
 தின்னு மவர்க்காண லுற்று.

[இதுவுமதி.]

(பரி-கா.) எ-து,—நெஞ்சே நியவர்பாற் சேறலுற்றுயாயின்
 இக்கண்களை யும் உடன்கொண்டு செல்வாயாக; அன்றி நீயே சேறியாயின்,
 இவைதாக் கா ட்சி விதுப்பினால் அவராக் காண்டல்வேண்டி நீகாட்டென்று
 என்னைத் தின் டன்போன்று நலியா நிற்கும், எ-து.

கொண்டென்பது கொளவெனத் திரிந்து நின்றது. தின்னுமென்பது
 இலக்கணக்குறித்டு. அங்கலிலு தீர்க்கவேண்டு மென்பதாம்: என்றது
 தான்சேறல் குறித்து.

(தெ - ப - கா.)—நெஞ்சே—, (நீ அவரிடத்துச்
 செல்லலு ற்றுயாயின்), கண்ணும் கொள சேறி -

இக்கண்களையும் உடன்

தயு. குறும் குறு-ம. அதி. நெஞ்சொடுகிளத்தல்.

கொண்டு செல்லு; (அல்லாமல் நீமாத்திரம்
 செல்வாயானால்),

இவை - இக்கண்கள், அவர் காணல் உற்று - அவராக்
 காணல்

வேண்டி, என்னை—, தின்னும் - (நீகாட்டென்று)
தின்பணவபோ

ல் வருத்தும்.

1244. O my soul, take my eyes also with you. (If not),
these

would eat me up (in their desire) to see him.

நு. செற்று ராணக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்று ஒரு அதவர்.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து,—நெஞ்சே யாம் தம்மையறத் தாழூறுத
நங்காதல்கா

வெறுத்தாரென்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி
நமக்குண்டோ

இல்லை, எ-று.

உறுதல்—அன்பு படிதல். அவ்வலியின்மையின் அவர்பாற்
செல்லதே நமக்

குத் தகுவ தென்பதாம்.

(தெ - ப - கா.)—நெஞ்சே - மனமே, யாம்—,
உற்றில் -

(தம்மை) விரும்ப, உருதவர் - (நம்மை)
விரும்பாத தலைவரா,

செற்றுர் என - வெறுத்தாரென்று நினைந்து, கை விடல் -
(பின்

ங்கி) கைவிட்டிருக்கும்வழி, உண்டோ - (நமக்கு)
உண்டோ,

[இல்லை.]

1245. O my soul, can he who loves not though he is

beloved, be

forsaken saying he hates me (now) ?

கூ. குலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு.

[தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத
கெஞ்சினைக் கழறியது.]

(பி - கா.) எ-து,-என்னெஞ்சே, யான்றம்மோடு புலந்தால்
அப்புவில் யைக் கலவிதன்னுனே நீக்கவல்ல காதலரைக் கண்டாற்
பொய்யேயாயினும் ஒருகாற் புலந்து பின்னதைன நீங்கமாட்டாய்; அதுவுமாட்டாத
நீ இப்பொழுது அவர் கொடியொனப் பொய்க்காய்வு காயாங்கின்றுய்;
இனி யிதனையொழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக, எ-து.

கலத்தலா னென்றும் பொருட்டாய கலக்கவென்பது திரிந்து
நின்றது. அதனு னுணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி அதனுன்
மயக்கிப் புலவிக் குறிப்பினை யொழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு.
கண்டாள் மாட்

டாத நீ கானுதவழி வெறுக்கின்றதனுற் பயனில்லை யென்பதாம்.

(தெ - ப - கா.)—என் னெஞ்சு - எனது னெஞ்சே !
(யான்
தம்மோடு பினைக்கினால்), கலந்து - புணர்தலால்,
உணர்த்தும்
கஉஞ்சு-ம். அது. கெஞ்சுசொடுகிளத்தல்.

நுறுக ஏ/

காதலர் - (அப்பினைக்கை) நீக்கவல்ல நலைவரை,
கண்டால்—,
புலந்து - (பொய்யாகவரயினும் ஒருதரம்) பினைக்கி, உணராய்
(யின்) அதனை நீங்கமாட்டாய்; (அதுவுமாட்டாத
நீ இப்போது),
பொய் காய்வு காய்தி - (அவரைக் கொடியொன்று) பொய்க்
கா

ய்வாகக் காய்கின்றூய், (இனி அதனையொழிந்து
அவரிடத்துச்
செல்லத்துணி.)

1246. O my soul, when you see the dear one who removes
dislike
by intercourse, you are displeased and continue to be so. Nay, your
dis-
pleasure is (simply) false.

எ. காமம் விடுவொன்றே நான்விடு நன்னெஞ்சே
யானால் பொறேனில் விரண்டு.

[நான்டுத்தவின் அச்செலவொழிவாள் சொல்லியது.]

(பி-ஷா.) எ-து,—நல்லநெஞ்சே ஒன்றினை விடமாட்டாயாயிற்
காம வேட்கையை விடு, ஒன்றினது விடமாட்டாயாயின் நானினை விடு,
அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று
மறுதலையாய் இவு விரண்டனையும் உடன்றுங்குமதகை யானிலன், எ-து.
யானோவென்னும் பிரிநிலை நிபொறுப்பினு மென்பதுபட நின்றது.
ஏன் னெஞ்சே யென்றது, இரண்டையும் விடாது பென்மையை
நிலைபெறுத்தவின், நல்லை யென்னுங் குறிப்பிற்று. அது நன்றே யெனினும்
என்னுயிருண்டாதல் சாலாமையின், அதற்காகின்றிலே சென்பதாம்.
முற்றும்மை விகாரத்தாற் ஜெக்கது.

(தெ-ப-ஷா.)—நல் நெஞ்சே-நல்லமனமே ! ஒன்று
காமம் விடு - ஒன்று (நானம்-விடமாட்டாயாகில்)
காமவிருப்பத்தை விட்டுவிடு ; (ஒன்று) நான் விடு - ஒன்று
(காமவிருப்பத்தை விடமாட்டாயாகில்) நானத்தை விட்டுவிடு ;
(இரண்டும் விடாமை உன்கருத்தாகில்), இவ்விரண்டு -
(ஒன்றற்கொன்று பகை யாகிய) இவ்விரண்டையும், யானாலே -
யானாலே, பொறேன் - (ஒரு சேர) தாங்கவல்லேனல்லேன்.

1247. O my good soul, give up either lust or honour, as for me
I can endure neither.

அ. பரிந்தவர் நல்காவோன் ரேங்கிப் பரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—என்னெஞ்சே, அவர் இவ்வாற்றுமையை
யறியாமை யின் கொங்குவந்து தலையளி செய்யாராயினாலோன்று கருதி
அஃத்தறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்துபோயவர்பின் ஏங்கிச் செல்லுற்ற
நீயாதுமறியாய். எ-து.

ஆற்றுமை கண்டுவைத்தும் நல்காது போயினாக் காணுதவழிச்
சென் றறிவித்த துணியானே நல்கவருவாலோன்று கருதினமையிற்

பேதையென்றான்.

1242 நுசுப கஉநு-ம். அதி. நெஞ்சொடுகிளத்தல்.

(தெ-ப-ஈ.)—என் நெஞ்சு - எனது நெஞ்சே !

அவர்—

(இப் பொருமை அறியாமையால்), பரிந்து -
நொங்குவந்து,

நல்கார் என்று - அருள்செய்யா ராயினாலோன்று நினைந்து, (அதை
அறிவித்தற்பொருட்டு) பிரிந்தவர் பின் - (நம்மை) பிரிந்துபோ
கிய தலைவர்பின்னே, ஏங்கி—, செல்வாய் - போகலுற்ற நீ, பே
தை - ஒன்றுமறியாய்.

1248. You are a fool, O my soul, to go after my
departed one, while
you mourn that he is not kind enough to favour you.

க. உள்ளத்தார் காத வெராக வுள்ளினீ
யரருழைச் சேறியென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—என்னெஞ்சே, காதலர் விண்ணகத்தாராக,
முன்பெல்லாக் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேழிச்

செல்கின்றது யாரிட த்து, எ-று.

உள்ளமென்புழி அம்முப் பகுதிப்பொருள் விகுதி.

நின்னகத்திருக்கின்ற வகை அஃதறியாது புறத்துத்தேடிச் சேறல் கையுடைத்து, அதனை யொழி யென்பதாம்.

(தெ - ப - கா.)—என் நெஞ்சு - எனது நெஞ்சே ! காதலவர் - அன்பர், உள்ளத்தார் ஆக - (உன்) உள்ளிருப்பவராக, (முன்னெல்லாக் கண்டிருந்தும்), நீ—, உள்ளி - (இப்பொழுது புறத்தே) தேடி, யார் உழை - யாரிடத்து, சேறி - செல்லுகி ரூய்.

1249. O my soul, to whom would you repair, while the dear one is within yourself.

க0. துன்னுத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா வின்னு மிழுத்துய் கவின்.

[அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பதுபடச் சொல்லியது.]

(பா-கா.) எ-து,—நம்மைக் கூடாவண்ணங் துறந்துபோயினாரை நாம் நம்மகத்துடையேமாக, முன்னிழந்த புறக்கவினே யன்றி நின்ற அகக்கவினு மிழப்பேம், எ-று.

“குன்றி—னெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் கெடுவேல்” என் புழிப்போல நெஞ்சென்பது ஈண்டும் துகப்பொருட்டாய் நின்றது. அவர் நம்மைத் துன்னு மற் றுறந்தாராகவும், நாமவகை மறத்தன் மாட்டேமாகவும், போன மெய்க் கவினேயன்றி நின்றங்கறையு மிழப்பே மென்பதாம்.

(தெ - ப - கா.) — துன்னு - (நம்மை) கூடாதவண்ணம், துறந்தாரை - துறந்துபோயினாரை, நெஞ்சத்து உடையேம் ஆ -

(நாம்) உள்ளுடையோக, (முன்னிழந்த
புறத்தழுகேயன்ற), இன்னும்—, கவின - (அகத்) தழுகையும்,
இழுத்தும் - இழப் போம்.

1250. If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

கல்சு - ம். அநி. நிறையழிதல்.

அஃதாவது தலைமகள் மனத்தடக்கப்பாலனவற்றை வேட்கை
மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல் : “நிறையெனப் படுவது மறைபிற
ரறியாமை” என்றார் பிறரும். அஃதமிதம் காரணம் நெஞ்சொடு
கிளங்கமையின், இது கெஞ்சொடு கிளத்தலின்பின் வைக்கப்பட்டது.

க. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
நானுத்தாழ் வீழ்த்த கதவு.

[நானுஙிறையுமழியாமை நீயாற்றல்வேங்டுமென்ற தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—நானுகிய தாழினைக் கோத்த நிறையென்னுங்
கத விளைக் காமவேட்கை யாகிய கணிச்சி முறியா நின்றது, இனி
அவைகிற்றலு மில்லை, யானுற்றலு மில்லை, எ-து.

கணிச்சி-குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியா தாகவின்
அதனைத் தாழாக்கியும், அகத்துக்கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின்
நிறையைக்
கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டுணையும் ஒருங்கு
விற் றன் காமவேட்கையைக் கணிச்சியாக்கியுங் கூறினான்.

(தெ - ப - கா.)—நானுத்தாழ் வீழ்த்த - நானுகிய தாழி ணைக்கோத்த, நிறை என்னும் கதவு - நிறையென்று சொல்லபடு கிற கதவை, காமக்கணிச்சி - காமவேட்கையாகிய குங்தாலி, உடைக்கும் - முறிக்கின்றது ; (இனி அவை நிற்றலும் இல்லை. யான் பொறுத்தலும் இல்லை.)

1251. The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

2. காம மெனவொன்றே கண்ணின்றென் னெஞ்சுத்தை யாமத்து மானுங் தொழில்.

[நெஞ்சின்கட்டோன்றிய காமம் நெஞ்சாலடக்கட்படு மென்றூட்குச் சொல்லியது.]

(பி-கா.) எ-து, —எல்லாருக் தொழிலொழியு மிடையாமத்தும் என் னெஞ்சுத்தை யொறுத்துத் தொழில் கொள்ளா வின்றது, ஆகலாற் காமமென்று சொல்லப்பட்ட வொன்று கண்ணேட்ட மின்று யிருந்தது, எ-து. 587 இசை கஉசு-ம். அதி. நிறையழிதல்.

ஓவென்பது இரக்கக்குழிப்பு. தொழிலின் கண்ணே யாடல் - தலைமகன்

பாற் செலவிடுத்தல். தானைப்பணிகோடல் உலகியலன்மையிற் காமமென

வொன்றென்றும், அது தண்ணைக் கொள்கின்றது அளவறியாது கோடலிற் கண்

ணின்றென்றுங் கூறினால். அடக்கப் படாமை கூறியவாறு.

(தெ - ப - கா.)—யாமத்தும் - (எல்லாருங்
தொழிலொழி
கிற) நடுராத்திரியிலும், என் நெஞ்சத்தை—, தொழில் -
தொழிலிலே, ஆனால் - (தண்டித்து) ஆனுகின்றது ;
(ஆதலால்), கா
மம் என் ஒன்று - காமமென்று சொல்லப்பட்ட ஒன்று,
இ - ஐயோ ! கண் இன்று - கண்ணேட்டமில்லதாயிருந்தது.

1252. Even at midnight is my mind worried by lust, and
this one
thing, alas! is without mercy.

ஈ. மறைப்பேன்மற் காமத்தை யானே குறிப்பின்றித்
தும்மல்போற் ரேன்றி விடும்.
[மகளிர்காமம் மறைக்கப்படுமென்றாகச் சொல்லியது.]
(பரி-கா.) எ-து,—இக்காமத்தை யானென்னுள்ளே மறைக்கக்
கருது வேன் : அதனால் இஃதென் கருத்தின் வாராது தும்மல்போல
வெளிப்பட்டே விடா கின்றது, எ-து.

மன்—ஒழியிசைக்கண் வந்தது. ஒகாரம்—பிரிநிலைக்கண் வந்தது.
தும்ம ஸடங்காதாற்போல அடங்குகின்ற தில்லை யென்பதாம்.

(தெ - ப - கா.)—காமத்தை - இக்காமத்தை, யான்—,
இ - ஐயோ ! மறைப்பேன் - (என்னுள்ளே) மறைக்க
நினைப்பேன் ; (அதனால்) குறிப்பு இன்றி - (இது)
என்கருத்தின்வழி வாராமல், தும்மல்போல—, தோன்றிவிடும் -
வெளிப்பட்டே விடுகின்றது.

1253. I would conceal my lust, but alas, it yields not to my will,
but breaks out like a sneeze.

ஈ. நிறையுடையே னென்பேன்மன் யானேவன்காம
மறையிறந்து மன்று படும்.
[இதுவுவது.]

(பரி-ா.) எ-து,—இன்றினூக்கெல்லாம் யானென்னை நிறையடையே வென்று கருதி மிருங்தேன் ; அதனால் இன்றென் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா வின்றது, எ-று. மன்னும் ஓவும்-மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல்-பலருமறிதல். இனி என்வரைத்தன் ரென்பதாம்.

(தெ - ப - ா.)—ஓ - ஐபோ ! நிறை உடையேன் என்பேன் - (இதுவரையும் என்னை) நிறையடையேவென்று நினைத்திருப்பேன் ; (அதனால்), என் காமம் - எனதுகாமம், மறை இற

கூசு-ம். அதி. நிறையழிதல்.

ஞாகு

ஏஷ

ந்து - மறைத்தலைக்கடந்து, மன்று படும் - பலருமறியப் படுகின்

றது.

1254. I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

ஞ. செற்றூர்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்று ரறிவுதொன் றன்று.

[நம்மை மறந்தாகை நாமுமறக்கற்பால மென்றூட்குச் சொல்லியது.]

(பரி - ா.) எ-து,—தம்மையகன்று சென்றூர் பின் செல்லாது தாமும் அகன்றுமிற்கு நிறையடைமை காமநோயினையிருதார் அறிவுதொன்றன்றி உற்றூர் அறிவுதொன்றன்று, எ-று.

இன்பத்தொடுகழியுங் காலத்தைத் துன்பத்தொடுகழியுமாறு செய்தலிற் செற்றூரான்றுள். பின்சேறல்-மனத்தால்

இடைவிடாது வினைத்தல். பெருங் தகைமை-ஈண்டாகுபெயர். காமநோயுறுதார்-மானமுடையார். கன்றெனவுண ரார் மாட்டுஞ் சென்றேஙிற்கும் யானமிவதொன்றன் தென்பதாம்.

(தெ-ப-ா.)—செற்றூர் பின் - (தம்மை) நீங்கிப் போன வர்பின், செல்லா - செல்லாது (தாழும் நீங்கி நிற்கிற), பெருங் தகைமை - நிறையுடைமையானது, காமநோய் உற்றூர் - காமநோயடைந்தவரால், அறிவது ஒன்று அன்று - அறியப்படுவதொன்றன்.

1255. The dignity that would not go after an absent lover is not known to those who are stricken by love.

கு. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—என்னையகன்று சென்றூர்பின்னே யான் சேறலை வேண்டுதலான் என்னை யுற்றதுயர் எத்தன்மையது? சாலங்று, எ-று.

செற்றவரொன்றது - ஈண்டும் அப்பொருட்டு. வேண்டவென்பது வேண்டி யெனத் திரிக்குவின்றது. அளித்தென்பது இகழ்ச்சிக்குறிப்பு. இக்காமநோய் யான்சொல்லவுக் கேட்கவுமாவ தொன்றன்று, சாலக்கொடி தென்பதாம்.

(தெ - ப - ளா.)—செற்றவர் பின் - (என்னைங்கி) சென்றவர்பின்னே, சேறல் வேண்டி -
(யான்) செல்லல்வேண்டுதலால், என்னை உற்ற துயர் - என்னையடைந்த துன்பமானது, ஏற்று - எத்தன்மையது ; அளித்து - மிககன்று.

1256. The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

586. இஷூ

கலை-ம். அதி. சிறையழிதல்.

எ. நாணைன் வொன்றே வறியலங் காமத்தாற்

பேணியார் பெட்ப செயின்.

[பரத்தையிற்பிரிஸ்துவந்த தலைமகனேடு நிறையழிவாற்கூடிய
தலைமகள் நீ புலவாமைக்குக் காரணம் யாதென்ற
தோழிக்குச் சொல்லியது]

(பரி - கா.) எ-து. —நம்மால் விரும்பப்பட்டவர் வந்து
காமத்தால் நாம்

விரும்பியவற்றைச் செய்யுமளவின் நாணை ரெண்றையும்
அறியமாட்டே

மாயிருந்தேம், எ-று.

பேணியாளனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக்
கூறப்பட்டது.

விரும்பியன - வேட்கைமிகவினாற் கருதியிருந்த கலவிகள். நான் -
பரத்தையர்

தேர்யங்க மார்பைத் தோய்தற்கு நானுதல். ஒன்றென்பது -
ஈண்டுச் சிறிதெ

ன்றும்பொருட்டு. இழிவசிறப்பும்மை விகாரத்தாற்றெடுக்கது.
நிறையழிவான்

அறியாது கூடிய தன்குற்றாலோக்கி, அவளையுமளப்படுத்தாள்.

(தெ - ப - கா.)—பேணியார் - (நம்மால்)
விரும்பப்பட்ட

தலைவர், (வந்து), காமத்தால்—, பெட்ப - (நாம்)

விரும்பியவை

களை, செயின் - செய்யுமளவில், நான் என ஒன்று - நானே

ஒன்று சொல்லப்பட்ட ஒன்றையும், அறியலம் - அறியமாட்டே
மாயிருங்தோம்.

1257. I know nothing like shame when my beloved does from

love (just) what is desired (by me).

அ. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றேநம்
பெண்மை யுடைக்கும் படை.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து,—உங்கிறையாகிய வரணையழிக்குங் தானை
பல்பொய் களை வல்ல கள்வனுடைய தாழ்ந்தசொற்களன்றே? ஆனால் அது
கிற்குமா ரென்னை? எ-று.

பெண் மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேனின்றது. வந்தாற்
புலக்கக் கடவேமென்றும் புலந்தால் அவன் சொற்களானுஞ் செயல்களானும்
நீக்கே

மென்றும் இவைமுதலாகவென்னிக்கொண்டிருந்தன யாவுங் கானது கவவிக்
கட்டன்னினு முற்படும்வகை வந்துதோன்றினு வென்பாள், பன்மாயக்கள்வ
வென்றாள். பணிமொழி - நம்மினுந்தானன்பு மிகுதியுடையனுகச்
சொல்லுஞ்

சொற்கள். அவன் அத்தன்மையனுக, சொற்கள் அவையாக, நந்திறை யழியா
தொழியுமோ வென்பதாம்.

(தெ-ப-ளா .)—நம் பெண்மை - நமதுநிறையா கிய
(அரணை

த்தை), உடைக்கும் - அழிக்கிற, படை - ஆயுதம், பல் மாயம்
கள்வன் - பல்பொய்கள் பேசவல்ல கள்வனுடைய,
பணிமொழி

அன்றே - தாழ்வுக்கள்றே, (ஆனபின் அது சிற்கும் விதம் யாது?)

கலசு-ம். அதி. நிறையழிதல்.

நுடன் ८४

1258. Are not the enticing words of my trick-abounding
roguish lover the weapon that breaks away my feminine firmness.

க. புலப்ப வென்சென்றேன் புல்வினே னெஞ்சங்
கலத்த ஹறுவது கண்டு.

[இதுவுமதி.]

(பரி - ளா.) எ-து, — அவர் வங்தபொழுது புலக்கக்கடவேணன்று
கருதி முன்னில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; போயும், என்னெஞ்சங் ம்
நிறை யினில்லாது அறைபோய் அவரோடு கலத்தறைடங்குதலை யறிந்து,
இனி அது வாயாதென்று புல்வினேன், எ-று.

வாயாமை - புலத்தற் கருவியாய் நெஞ்சதானே கலத்தற் கருவியாய்
நிற் ரலின் அது முடியாமை.

(தெ - ப - ளா.)—(அவர்வங்தபொழுது), புலப்பல் என்
- மினங்கக்கடவேணன்று நினைத்து, சென்றேன் - (அவரொதிர்
நில் லாமல் வேறேரிடத்திலே) போயினேன்; (போகியும்),
நெஞ்சம் - (என்) னெஞ்சமானது, (நிறையினில்லாமல்
கீழறுத்துக்கொண்டுபோய்), கலத்தல் உறுவது - (அவரோடு)
கலத்தலைத்தொட்டங்குவதை, கண்டு - அறிந்து, புல்வினேன் -
(இனி அதுவாயாதென்று) தழுவினேன்.

1259. I said I would feign dislike and so went' (away); (but)
I embraced him the moment I saw my mind begin to unite with him.

க. நினங்தீயி விட்டன்ன நெஞ்சினர்க் குண்டோ
புணர்ந்தாடி நிற்பே மெனல்.

[இதுவுமதி.]

(பரி-ளா.) எ-து, — நினத்தைத் தீயின்கண்ணே யிட்டால்

அஃதருகு மாறுபோலத் தங்காதலாக் கண்டால் நிறையழிந்தருகு
கெஞ்சினையுடைய மகளிர்க்கு, அவர் புணர யாழுடிப் பின்பு உணராது
அங்கிலையே நிற்கக்கடவே மென்று கருதுதலுண்டாகுமோ, ஆகாது, எ-று.

புணர்தல் - எண்டு மிகநனுகுதல்; எதிர்ப்பதலுமாம்.

புணரவென்பது புணர்ந்தெனத் திரிந்து விண்றது. யானத்தன்மையே ஞகவின்
எனக்கஃதில்லையாயிற்றென்பதாம்.

(தெ-ப-ா.)—நினைம் தீயில் இட்டன்ன - நினைத்தைத்
தீயி விட்டால் அது உருகுமாறுபோல்
(தங்தலைவாக்கண்டால் நிறையழிந்து உருகுகின்ற),
நெஞ்சினார்க்கு - நெஞ்சினையுடையமகளிர்க்கு, ஊடி - (யாம்)
பிணங்கி, புணர்ந்து - (பின்) புணர்ந்து, நிற் பேம் எனல் -
(அங்கிலையிலே) நிற்கக்கடவே மென்று நினைத்தல், உண்டோ -
ஆகாது.

1260. Is it possible for those whose hearts melt like fat in the fire to say that they can feign a strong dislike and remain so?

588 ருதை கலெ-ம். அதி. அவர்வயின்விதும்பஸ்.

கலெ-ம். அதி. அவர்வயின்விதும்பஸ்.

அஃதாவது சேயிடைப்பிரிவின்கட் டலைமகனுங் தலைமகஞும்
வேட்கைமிக வினுன் ஒருவார யொருவர் காண்டற்கு விளைதல். தலைமகன்
பிரிவும் தலைமக ஊற்றுமையும் அதிக ராப்பட்டு வருகின்றமையின்,
இருவாயுஞ் சட்டிப் பொ துவாகிய பன்மைப்பாலாற் கூறினார். பிற்பொல்லாம்
இதனைத் தலைமகனை கிளை

ந்து தலைமகள் விதுட்புறவென்றார் : சட்டுப்பெயர் சொல்லுவார் குறிப்பொடு
கூடிய பொருளுணர்த்துவதல்லது தானேன்றற்குப் பெயராகாமையானும்,

கவிக்கறுப் பிதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பண்மையாற் கூறப்படாமை யானும், அஃதுளை யன்மை யறிக். இதனுட்டலைமகன் கூற்று நிறையழிவா விகழ்ந்ததாகவின், அவ்விடையு பற்றி நிறையழிதலின்பின் வைக்கப்பட்டது.

க. வாளற்றுப் புந்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.

[தலைமகன் காண்டல் விதுப்பினுத் சொல்லியது.]

(பரி-ஞ.) எ-து,—அவர் நம்மைப் பிரிந்தபோய காள்கள் சுவரின்க ஸிழைத் தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கடேய்ந்தன; அதுவே யன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழுந்து புல்லியவாயின; இவ்வாரூபும் அவர் வரவுண்டாயிற்றில்லை, எ-று.

நாள்—ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. ஒற்ற வென்பது ஒற்றியெனத் திரிந்து நின்றது. இனி யான் கானுமாறென்னையென் பதாம். நாளெண்ணும் வழிபார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.

(தெ - ப - ஞ.)—விரல் - (என்) விரல்கள், அவர் சென்ற நாள் - அவர் (நம்மைப்பிரிந்து) போகிய நாள்களை, ஒற்றி - (சுவரிலே குறிவைத்து) தொட்டெண்ணுதலால், தேய்ந்த - தேய்ந்தன; (அதுவேயன்றி), கண்ணும் - (என்) கண்களும், வாளற்று - (அவர்வரும்வழிபார்த்து) ஒளியிழுந்து, புந்கென்ற - புல்லிய வாயின; (இவ்வாரூபியும் அவர் வரவு உண்டாயிற்றில்லை.

1261. My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.

2. இலங்கிழா யின்று மறப்பினென் ரேண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து.

[ஆற்றுமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலையல்லை சிறிது மறக்கல்வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பகி - ஞ.) எ-து,—விளங்கா நின்ற விழையினையடையாப், காதல்லை இன்று யான் மறப்பேனுமின், மேலுங் காரிகை யென்னை நீப்ப

என்றேள்கள் வளை கழல்வனவாம், எ-து

கட-எ-ம். அதி. அவர்வயின்விதும்பஸ்.

ஞாகூ

८८०

இலங்கிமா யென்பது இதற்கு நீ யாதும் பரியலீ யென்னும் குறிட்டிற்று. இன்று-யானிஹந்து படுகின்ற வின்று. மேலும்-மறுபிறப்பினும். எச்சவுட்மை விகாரத்தாற் ரூக்கது. நீப்ப வென்பது நீத்தெனத் திரிந்து நின்றது. கழியு மென்னும் இடத்து நிகழ்பொருளின் ரூழில் இடத்தின்மே னின்றது. இவ் வெல்லைக்கணினைத்தால் மறுமைக்கண் அவரா யெய்தி யின்புறலாம், அதனான் மறக்கற்பாலே னல்லே னென்பதாம்.

(தெ-ப-ா.)—இலங்கு இழாய் - விளங்கானின்ற ஆபரண முடையாய் ! இன்று - (இறந்துபடுகின்ற) இங்ஙாளில், மறப்பின்- (தலைவரா) மறப்பேனுயின், மேல் - மறுபிறப்பிலும், காரிகை - அழகானது, நீத்து - (என்ஜைவிட்டு) நீங்க, என்றேள் - எனது தோள்கள், கலங் கழியும் - வளையல்கள் கழலப்பெறுவனவாம்.

1262. O you bright-jewelled maid, if I forget (him) today,
my shoulders will lose their beauty even in the other life and make my
brace-lets loose.

ந. உரனசைஇ யுள்ளங் துணையாகச் சென்றூர்
வரனசைஇ யின்னு முளேன்.

[இதுவுமது.]

(பா - ஸா.) எ-து,—இன்பதுகர்தலை நச்சாது வேற்கை நச்சி நாந்துணை யாதலை யிகழ்ந்து தம்முக்கங் துணையாகப் போயினார் அவற்றை யிகழ்ந்து ஈண்டு வருதலை நச்சதலான், யானிவ்வெல்லையினு முளேனுயினேன், எ-து.

உரளென்பது ஆகுபெயர். அங்கசையா னுயிர்வாழா சின்றேன்,

அஃதில்லை யாயின் இறந்துபடவே லென்பதாம்.

(தெ-ப-ா.)—உரன் நசைஇ - (இன்பத்தை விரும்பாமல்) வெற்றியைவிரும்பி, உள்ளம் துணை ஆக - (நாம் துணையாதலையிழந்து) தம்மனவெழுச்சிதுணையாக, சென்றூர் - போயினவர், வரல் நசைஇ - (அவைகளை இழந்து இங்கு) வருதலைவிரும்புதலால், இன்னும் - இவ்வெல்லையிலும், உளேன் - உயிர்வாழ்கின்றேன்.

1263. I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.

ச. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,-நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்தபோயவர் மேற் கூடிய காமத்துடனே நங்கன் வருதலை நினைந்து, என்னெஞ்சு வருத்தமொழி ந்து மேன்மேற் பணித்தெழுா நின்றது, எ-று.

வினைவயிற் பிரிவழிக் காமவின்ப நோக்காமையும் அதமுடிந்துழி அதுவே நோக்கலுங் தலைமகற்கியல்பாகவின், கூடிய காமமோ டென்றூள். ஒழிவருபு விகாரத்தாற் ரெங்கக்கு. கோடுகொ ன்டேறலாகிய மரத்துதொழில் ரெஞ்சு ஏற்று நுகூ கூள-ம். அதி. அவர்வயின்விதும்பல்.

ஒன்மே வேற்றப்பட்டது. கொண்டென்பது குறைந்து நின்றது. அஃதுள்ளிற்

நிலேனுயின் இறந்துபடவே லென்பதாம்.

(தெ - ப-ா.)—பிரிந்தார் - (நீங்கியகாமத்தாராகிநம்மை)

பிரிந்துபோனவர், கூடிய காமம் - கூடியகாமத்துடனே, வரவு உள்ளி - (நம்மிடத்து) வருதலை நினைத்தலால், என்னெஞ்சு—,

வருத்தம் ஒழிந்து - துயர்நீங்கி, கோடு கொண்டு ஏறும் -
மேன்

மேலும் பருத்தெழுகின்றது.

1264. My heart is rid of its sorrow and swells with
rapture to
think of my absent lover returning with his love.

நு. காண்கமற் கொண்களைக் கண்ணரக் கண்டபி
நீங்குமென் மென்றோட் பசப்படு.

[தலைமகன் வரவுகூறி ஆற்றுயாய்ப் பசக்கற்பாலை
யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.]

(பி-ஹா.) எ-து,—எங்கள்களாரும்வகை என் கொண்களை
யான் காங்க

பேனாக ; அங்கனங் கண்டபின், என் மெல்லியதோளின்கட் பசப்படுத்
தானே

நீங்கும், எ-று.

காண்கவென்பது ஈர்டு வேஷ்டிக்கோடற் பொருட்டு. அது
வேண்டு

மென்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. கேட்ட
துணையா

நீங்கா தென்பதாம்.

(தெ-ப-ஹா.)—கண் ஆர - (என்)
கண்களாரும்வகை, கொ

; கண் - (என்) கணவனை, காண்க - (நான்) காண்பேனாக
; கண்

டபின் - (அப்படி) கண்டபின்பு, என் மெல் தோள் -
என்மெல்

லீயதோளிலுள்ள, பசப்படு—, நீங்கும் - (தானே) நீங்கும்.

1265. May I look on my lover till I am satisfied and
thereafter
will vanish the sallowness of my slender shoulders.

சூ. வருகமற் கொண்க ஞாருநாட் பருகுவன்
பைதனே யெல்லாக் கெட.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—இத்தனை நானும் வாராக்கொண்கன்
ஒருநாள் என்

கன் வருவானுக ; வந்தாற் பையுளைச் செய்கின்ற இங்நோயெல்லாக்
கெட அவ்

வழிம் தத்தை வாயில்க ணீந்தானும் பருகக்கடவேன், எ-து.

வருக வென்பதற்கும் மன்னென்பதற்கும் மேலுரைத்தவாறே
கொள்க.

அங்குஹிப்பு அவ்வொருநாளைக்குள்ளே இனி வரக்கடவநோய்களுக்
கெடுப்ப

வென்பதாம்.

(தெ - ப - ஞா.)—கொண்கன் - (இத்தனைநாளாக
வாராதி

(ஞாந்த) தலைவன், ஒருநாள்—, வருக - (என்னிடத்து)
வருவா

னுக ; (வந்தால்), பைதல் நோய் எல்லாம் -
துன்பஞ்செய்கின்ற

கஉஎ-ம். அதி. அவர்வயின்வி தும்பல. நிகை ஏ,

71

இங்நோயெல்லாம், கெட - நீங்க, (அவ்வமிரதத்தை),
பருகுவன்(ஐம்பொறிகளாலும்) உண்பேன்.

1266. May my husband return some day; and then will I
enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

எ. புலப்பேன்கொல் புல்லுவேங் கொல்லோ
கலப்பேன்கொல்
கண்ணான் கேளிர் வரின்.

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து,—கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர்வரவு நீட்டித்தமைமோக்கி யான் புலக்கக்கடவேனே, அந்தி என்னற்றுமை நோ க்கிப் புல்லக்கடவேனே, அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விருசெயல்களையும் விரவக்கடவேனே, யாது செய்யக்கடவேன்? எ-று.

புலவியும் புல்லாம் ஓர் பொழுதின்கண் விரவாமையிற் கலப்பேன்கொ வென்றாள். மூங்கிளையுஞ் செய்தல் கருத்தாகவின், விதுப்பாயிற்று. இனிக் கலப்பேன்கொ வென்பதற்கு ஒரு புதுமை செய்யாது பிரிபாத ஈட்போலக் கலங்கொழுகுவேனே வென்றுநாப்பாரு மூளர்.

(தெ-ப-ஈ.)—கண் அன்ன கேளிர்-கண்போற் சிறந்தஙன் பர், வரின்,—, புலப்பேன்கொல் - (அவர்வரவு நீட்டித்ததைக் குறித்து) பின்குவேனே? புல்லுவேங்கொல் - (என்பொறுக் கமாட்டாமையைக்குறித்து) தழுவுவேனே? கலப்பேன்கொல் (இவ்விரண்டும் வேண்டுதலால் இவ்விருசெயல்களையும்) கலப் பேனே? (யாதுசெய்யக்கடவேன்.)

1267. On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

அ. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து.

[வேந்தற்குற்றுழிப்பிரிந்த தலைமகன் வினைமுடிவுகீட்டித் துழித் தலைமகளை நினைத்து தன்னுள்ளே சொல்லியது.]

(பி-ஈ.) எ-து,—வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானுக் ; யாழும் மனைவியைச் சென்றுகூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு

விருந்தயர்வேமாக, எ-து.

மனையென்பது ஈண்டாகு பெயர், “மங்கல மென்ப மனைமாட்சி” என் புழிப்போல் வினைசெப்தற்கண்வந்த மாலைப்பொழுதிற்கு எதிர்கோடல் அலங் கரித்தன் முதலியவின்மையின், மனைகலங்து மாலைக்கு விருந்தயர்க மென் ரூன். நான்கனுருபு விகாரத்தாற் ரெங்கது. இது வினைமுடியாமுன் கூறலான் விதுப் பாயிற்று. பிறவாஸ்லாம் இதனைத் தலைமகள் கூற்றுக்கியுநாத்தார் : தலைமக ஜோக் கூருது வேங்தன் வெங்க வென்றும், மனைகலங்தென்றும், மாலைப்பொழு =

172 இகூட கூன-ம். அதி. அவர்வயின்விதும்பல்.

தின்கண் விருந்தயர்க மென்றும் வந்த அவ்வாதானே அது கூடாமைக்குக்

கரியாயிற்று.

(தெ-ப-ா.) — வேங்தன்—, வினை கலங்து -
போர்செய்

தல்புரிந்து, வென்றீக - வெல்வானுக, (யாமும்), மனை
கலங்து -

மனைவியைச்சென்று, மாலை - (அவ்விடத்து) மாலைக்கு,
விருந்

து—, அயர்கம் - செய்யக்கடவேம்.

1268. Let the king fight and gain (victories); (but) let
me be
united to my wife and feast the evening.

கூ. ஒருங்காளமூர்க்கோற் செல்லுஞ்சேட்
சென்றூர்

வருங்காளவைத் தேங்கு பவர்க்கு.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—சேணிடைச்சென்ற தங்காதலர் மீண்டுவரக்
குறித்த

நாளை யுட்கொண்டு அதுவருந் துணையும் உயிர்தாங்கி வருந்து

மகளிர்க்கு ஒரு

நாள் பலங்களே வெடிதாகக் காட்டும், எ-று.

ஏழூன்பது அதற்குமேலாய் மிக்க பன்மை குழித்து நின்றது,
“ஒருவர்

கூறை யெழுவருத்து” என்றால் தலைமகள் வருத்தம்
பிறர்மேலிட்டுக்

குழியவாறு. இதனால் இதுவாங் தலைமகள் கூற்றாகாமை யறிக்.
இருநாளென்று

பாடமோதவாரு மூளர்.

(தெ-ப-ா.)—சேண் சென்றூர் - தூரதேசத்திற்
சென்ற

தங்காதலர், வருநாள் வைத்து - (திரும்பி)

வரக்குறித்தநாளை

உட்கொண்டு, ஏங்குபவர்க்கு - (அது வருமளவும்
உயிராத்தா

ங்கி) வருந்துமகளிர்க்கு, ஒருநாள்—, எழு நாள் போல்
- பல

நாள் போல, செல்லும் - நெடிதாகக்காட்டும்.

1269. To those who suffer waiting for the day of return
of their
distant lovers one day is as long as seven days.

க.0. பெறினென்னும் பெற்றக்கா வென்ன
முறினென்னு

முள்ள முடைந்துக்கக் கால்.

[இதுவுமது.]

(பா-ா.) எ-து,—காதலி நம்பிரிவினை யாற்றுது
உள்ளமுடைந்திற

ந்து பட்டவழி, நம்மைப் பெறக்கடவானுவென், அதுவன்றியே
பெற்று

வென், அதுவன்றியே மெய்யுறக்கலந்தாற்றுவென், இவை
யொன்றும் டய

வில்லை. எ-று.

இம்முன்றும் உடம்பொடு புணர்த்திக் கூறப்பட்டன,
அதன்மேலும்

முன்னொழுக்குண்மையின். அதற்கு முன்னே யான்
செல்லவேண்டுமென்பது

கருத்தாகவின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றுயவழி
இருக்கலாவதல்

எது விதுப்பாகாமை யதிக.

கலா-ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

நூல் ५७

2

(தெ-ப-கா.)—காதலி—, உள்ளம் உடைந்து -
(நம்பிரிவு செய்து பாருமல்) உள்ளமுடைந்து, உக்கக்கால் -
இறங்தவிடத்து, பெறின் என் - (நம்மை) பெறக்கடவளானால்
என்னபயன், பெற் றக்கால் என் - (அன்றி) பெற்றால்
என்னபயன், உறின் என் - (அன்றி) மெய்யுற க்கலங்தால்
என்னபயன், (இவையொன்றுலும் பயன் இல்லை.)

1270. After (my wife) has died of a broken heart, what good
will there be if she is to receive me, has received me, or has even
embraced me.

கலா - ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

அஃதாவது தலைமகன், தலைமகள், தோழியென்றிவர் ஒருவர்
குறிப்பினை

யொருவர்க் கறிவிறுத்தல். இது பிரிந்துபோய தலைமகன்வந்து கூடியவழி நிகழ். வதாகவின், அவர்வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.

க. கரப்பினுங் கையிகங் தொல்லாங்கின் ஹுண்க
ஹுணாக்க ஹுறுவதொன் ருண்டு.

[பிரிந்துகூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும்பாராட்டுத் தலைமகன் இதுவான்றுடைத்தென வஞ்சியவழி அதனையவள் குறிப்பான்றின்து அவனவட்குச் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து, —நீ சொல்லாது மறைத்தா யாயினும்,
அதற்குடம்

படாதே நின்னைக் கைகடந்து நின்னுண் கண்களே எனக்குச்
சொல்லஹுறுவ

தொரு காரிய முன்டாயிராசின்றது, இனியதனை நீயே
தெளியச்சொல்வா

யாக, எ-று.

கரத்தல்—நானுணடக்குதல். தன்கட்பிரிதற் குறிட்புளதாகக் கருதி
வேறு

பட்டாளது வேறுபாடு குறிப்பான்றின்து அவட்குத் தன்பிரியாமைக்
குறிட்டறி

அறுத்தவாறு.

(தெ - ப - ளா.)—கரப்பினும் - (சொல்லாது)
மறைத்தா

யாயினும், ஒல்லா - அதற்கு உடம்படாமல், கையிகங்து -
(உன்)

லை) கைகடந்து, நின் உண் கண் - உன் (மை)
உண்டகண்களே,

உரைக்கல் உறுவது - (எனக்கு) சொல்வது, ஒன்று -
ஒருகாரி

யம், உண்டு - உளது, (இனிஅத்னை நீயே
தெளியச்சொல்லு.)

1271. Though you would conceal (your feelings), your
painted

eyes would not, for, transgressing (their bounds), they tell (me)
some-

thing.

உ. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்
பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

எஞ்

574 ரிசை கலை-ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

[நானுல் அவள் அது சொல்லாளாயவழி
அவள் ரேழிக்குச் சொல்லியது.]

(பரி-ளா.) எ-து,—என் கண்ணிறைந்த வழகினையும்
வேயையொத்த

தோளினையு முடைய நின்பேதைக்கு பெண்பாலாரிடத்து நிறைந்த
மட்டமை

அவ்வளவன்றி மிகுந்தது, எ-று.

இலதாய பிரிவினைத் தன்கணேற்றி அதற்கஞ்சுதலான்,
இல்வாறு

கூறினேன்.

(தெ-ப-ளா.)—கண் நிறைந்த காரிகை - (என்)
கண்ணி

நைந்த அழகையும், காம்பு ஏர் தோன் - மூங்கில்போன்ற
தோன்

களையும் உடைய, பேதைக்கு - (உன்னுடைய) மாதுக்கு,
பெண்

நிறைந்த நீர்மை - பெண்பாலாரிடத்து நிறைந்த
அறியாமை,

பெரிது - (அவ்வளவினதன்றி) மிகுந்தது.

1272. Unusually great is the female simplicity of

your maid

whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

ந. மணியிற் திகழ்தரு நால்போன் மடங்கை
யணியிற் திகழ்வதொன் ருண்டு.

[இதுவுமது.]

(பரி-ஶா.) எ-து,-கோக்கப்பட்ட பளிக்குமணியகத்துக்
கிடங்கு புற

த்துப் புலனுநால்போல இம்மடங்கைய தணியகத்துக் கிடங்கு
புறத்துப் புல

ஞகின்றதொரு சுறிப்புண்டு, எ-று.

அணி—புணர்ச்சியானும் வழகு. அதனகத்துக் கிடத்தலாவது
அதனேடு

உடனிகழ்தற்பாலதன்றிவைத்து உடனிகழ்தல். அதனை
யானறிகின்றிலேன்,

நீயறிந்து கூறல்வேண்டு மென்பது கருத்து.

(தெ-ப-ஶா.)—மணியில் - (கோக்கப்பட்ட) படிக
மணிக்

குளிருந்து, திகழ் தரும் - (புறத்தே) காணப்படுகிற,
நால்போல்-

சரடுபோல, மடங்கை - இம்மடங்கையினது,
அணியில் - அழகுக்

குளிருந்து, திகழ்வது - (புறத்தே) காணப்படுவதாகிய,
ஒன்று -

ஒருகுறிப்பு, உண்டு - இருக்கின்றது.

· 1273. There is something that is implied in the
beauty of this

woman, like the thread that is visible in a garland of gems.

ச. முகைமொக்கு ஞன்னது நாற்றம்போற்

பேதை

நகைமொக்கு ஞன்னதொன் றுண்டு.

[இதுவுமது.]

(பரி - னா.) எ-து,—முகையது முகிழ்ப்பினுளதாய்ப்
புறத்துப் புலனு

காத நாற்றம்போல நின்பேதை என்னேடு நகக்கருது நகையது
முகிழ்ப்பி

உளதாய்ப் புறத்துப் புலனுகாததோர் குறிப்புண்டு, எ-து.
கஉறு-ம். அதி. குறிப்பறிவுறுத்தல். ருக்கரு

குடும்ப

முகிழ்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புண ரச்சி
யின்பத்தானிகழ்வது.

(தெ - ப - னா.)—முகை மொக்குள் - அரும்பினது முகிழ்ப்பினுள், உள்ளது - உளதாய்ப் (புறங்தோன்றுத), நாற்றம்போல் - வாசனைபோல், பேதை - (உன்) மாதுனினது, நகைமொக்குள் - (என்னேடு)நகைக்க எண்ணுகிற) நகையது முகிழ்ப்பினுள், உள்ளது - உளதாய்ப் (புறங்தோன்றுத), ஒன்று - ஒருகு றிப்பு, உண்டு - உளது.

1274. There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bnd.

ஞ. செறிதொடி செய்திறங்த கள்ள முறுதுயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து.

[இதுவுமது.]

(பரி-ன னா.) எ-து,—நெருங்கிய வளை களை யுடையாள்
என்கணில்லாத தொன்றினை யுட்கொண்டு அது காரணமாக என்னை
மறைத்துப்போன குறிப்பு என் மிக்க துயரைத் தீர்க்கு மருந்தாவதொன்றினை
யுடைத்து, எ-று.

உட்கொண்டது பிரிவு. கள்ளம்-ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானு முடன்போக் குட்கொண்டது. உறுதுயர் என்று செய்யத் தீங்குவிளாதலானும் அதுதான் நீர்த்திறம் பெருமையானும் உள்தாயது. மருங்கு—அப்பிரிவின்மை தோழியாற்றெளிவித்தல். நீ யதுசெய்தல் வேண்டுமென்பதாம்.

(தெ-ப-ா.)—செறிதொடி - நெருங்கிய வளைகளை யடையவள், செய்து - (என்னிடத்து இல்லாதபிரிவை) நினைந்து, இறங்க கள்ளம் - (அதுகாரணமாக என்னைமறைத்து) பேரன குறிப்பு, உறுதுயர் - (என்) மிகுங்குதூயரா, தீர்க்கும் மருங்கு—, ஒன்று—, உடைத்து - உடையது.

1275. The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

கூ. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து.

[தலைமகன் குறிப்பறிந்த தலைமகன் அதனை அது தெளிவிக்கச்சென்ற
தோழிக் கறிவுறுத்தது.]

(பரி - ளா.) எ-து,—காதலர் வந்து தம்பிரிவினானுய துண்பத்தினை மிகவு மாற்றி நாமகிழும் வண்ணக் கலக்கின்ற கலவி இருங்க வாற்றுன் மேலுமத்துன் பத்தினை அரிதாக வாற்றியிருங்கு அவரண்பின்மையை நினையுங்குதன்மை யடை த்து, எ-று.

பிரிதற் குறிப்பினும் செய்கின்ற தாகலான், முடிவில் இன்னுதாகா நின்ற தென்பதாம்.

596. இகூசு கஉஷ-ம். அதி. குறிப்பறிவுறுத்தல்.

(தெ-ப-ா.)—பெரிது ஆற்றி - (தலைவர்வங்குது தம்பிரிவினு லாகிய துன்பத்தை) மிகவுமாற்றி, பெட்டப் கலத்தல் - (நாம்) மகிழும்வண்ணம் கூடுகின்ற புணர்ச்சியானது, அரிது ஆற்றி - (பின்னும் அத்துன்பத்தை) அரிதாகப் பொறுத்திருந்து, அன்பு இன்மை - (அவரது) அன்பில்லாமையை, சூழ்வது - விளையுங்

தன்மையை, உடைத்து - உடையது.

1276. The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of

love.

எ. தண்ணங் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முனைர்ந்த வளை.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—குளிர்ந்த துறையை யுடையவன் நம்மை மெய்யாற்

கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை அவன் குறிப்பானறிதற்குரிய கம்மி

னும் இவ்வளைகள் முன்னே யறிந்தன, எ-று.

கருத்து சிகழுந்ததாகவிற் றணந்தமை யென்றும், யான் நெளிய வனர்

தற்கு முன்னே தோள்கண் மெலிந்தன வென்பாள் அதனை வளைமேலேற்றி

அது தன்னை யுணர்வுடைத்தாக்கியுங் கூறினால்.

(தெ - ப - கா.)—தண்ணம் துறைவன் - குளிர்க்க

துறை

யையுடையவன், தணங்கமை - (நம்மைமெய்யினுலே
கூடியிருங்

தே மனத்தினுலே) பிரிங்கமையை, நம்மினும்
(அவன் குறிப்பால்

அறிதற்குரிய) நம்மினும், வளை - இவ்வளையல்கள்,
முன்னம்—,

உணர்ந்த - அறிந்தன.

1277. My bracelets have understood before me the
(mental) separation of him who rules the cool seashore.

அ. நெருநற்றுச் சென்று கொண்டு காதலர் யாழு
மெழுநாளே மேணி பசந்து.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—எங்காதலர் பிரிக்குபோயினார்
நெருநற்றே; அப்பிரி

விற்கு யாழும் மேணிபசந்து ஏழுநாளுடைய மாயினேம், எ-து.
நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவ
துணியப்பட்டதென்பாள் நெரு

நற்றுச் சென்று கொண்டும், அதனை யையுற்றுச் செல்கின்றது
ஏழுநாளுங்டாக

விள் அன்றே மேணி பசந்ததென்பாள் மேணிபசந்தமூநாளே
மென்றுக் கூறி

ஞன். இவ்வாற்றாற் றலைமகனது பிரிதற்குறிப்பினை யுணர்த்தி
கின்றது.

(தெ - ப - கா.) — எங்காதலர்—, நெருந்து -

கேற்றே,

சென்றூர் - பிரிந்துபோயினார் ; யாழும்—, மேனி
பசந்து - (அப்

கூடும். அதி. குறிப்பறிவுறுத்தல்.

நூகள் ஸ்டா பிரிவுக்கு) உடம்பு வேற்றுநிறமடைந்து, எழுங்கா
வேம் - ஏழுங்கா ஞடையே மாயினேம்.

1278. It was but yesterday my lover departed (from me); and it
is seven days since my complexion turned sallow.

க. தொழிலோக்கி மென்றேனு நோக்கி யழிலோக்கி
யஃதாண் டல்ஸ்செய் தது.

[தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்தது.]

(பி - கா.) எ-து,—யா எதுதெளிவித்தவழித் தெளியாது அவர்
பிரிய யானீஸ்டிருப்பின் இவை நில்லாவெனத் தன்றேஷ்யை நோக்கி,
அதற்கேது வாக இவை மெலியுமெனத் தன்மென்றேள்கணையு நோக்கி,
பின்னிவிரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டுமெனத்
தன்னடியையு நோக்கி, அங்களம் அவள் செய்த குறிப்பு உடன்போக்கா
யிருந்தது, எ-று.

செய்த குறிப்புச் செய்தற் கேதுவாய குறிப்பு அஃதென்றூள்,
செறி தொழி செய்திறந்த கள்ளமென்று ஞகலின். பிரிதற்

குறிப்புண்டாயின் அஃதமுங்குதல் பயன்.

(தெ-ப-ா.)—(யான் அது தெளிவித்தவிடத்தே தெளியா தவர் பிரிய நான் இங்கேயிருந்தால்), தொழி நோக்கி - (இவை நில்லாவென்று தன்) வளையல்களைப்பார்த்து, மெல்லோ ஞும் நோக்கி- (அதற்கு ஏதுவாக இவை மெலியுமென்று) மெல்லிய தோள் களையும் பார்த்து, அடி நோக்கி- (பின் இவ்விரண்டும் உண்டாகா மல் நீர் கடங்குதாத்தல் வேண்டுமென்று தன்) அடிகளையும் பார் த்து, ஆண்டு - அவ்விடத்து, அவள் செய்தது - அவள்செய்த குறிப்பு, அஃது - உடன் போக்காயிருந்தது.

1279. She looked at her bracelets, her tender shoulders, and her feet ; this was what she did there (significantly).

கா. பெண்ணினுற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினுற்

காமநோய் சொல்லி யிரவு.

[தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக் கறிவுறுத்தது.]

(பரி - ளா.) எ-று—மகளிர் தங்காமநோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணினுற் சொல்லி அது தீர்க்கவேண்டுமென்று அவரையிரவாது உடன்போதல் குறித்தத் தம்மடியினை யிரத்தல் தமக்கியல்பாகிய டெண்மை மேலும் ஓர் பெண்மை யுடைத்தென்று சொல்லுவர் அறிந்தோர், எ-று.

தலைமகளதுடன் போதற்றுண்டு தோழியாற் றெளிந்தானுகவின், தன்பிரி விள்ளைக் குறிப்பினை யறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.

(தெ - ப - ளா.)—(மகளிர்), காமநோய் - (தங்) காமநோயை, கண்ணினுல் சொல்லி - (தோழியர்க்கும் வாயாற் சொல்

லாது) கண்ணினுற் சொல்லி, இரவு - (அது தீர்த்தல் வேண்டு மென்று அவரை யிரவாமல் உடன்போதல் குறித்துத் தம்மடி யினை) இரத்தல், பெண்ணினுல் - (தமக்கு இயல்பாகிய) பெண் மைமேலும், பெண்மை உடைத்து என்ப - ஒரு பெண்மையை யுடைத்தென்று (அறிந்தோர்) சொல்லுவர்.

1280. To express their love-sickness by their eyes and resort to

begging bespeaks more than ordinary female excellence.

கலகை - ம். அதி. புணர்ச்சிவிதும்பல்.

அஃதாவது தலைமகனுங் தலைமகனும் புணர்ச்சிக்கண்ணே விளாதல். மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பறிவுறுத்த தலைமகன் அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினுற் பின்னுங் தன்கண்ணே நிகழ்தலான், இது குறிப்பறி வறுத்தவின்பின் வைக்கப்பட்டது.

க. உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ஞுக்கில் காமத்திற் குண்டு.

[பிரிதற் குறிப்பினானுகியானேடு நீபுலவாமைக்குக் காரணம்
யாதென நகையாடிய தோழிக்குத் தலைமகன்
சொல்லியது]

(பரி - ஸா.) எ-து, — நினைந்த துணியானே களிப்பெய்தலும்
கண்ட துணியானே மகிழ்வெய்தலும் கள்ஞுண்டார்க்கிள்லை, காமமுடையார்க்
குண்டு, எ-று.

களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிக்தது.
இவ்விரண்டும் உண்டுழியதல்ல தின்மையிற் கள்ளுக்கில்லென்றான்.
உண்டென்பது இறதி விளக்கு. அப்பெற்றித்தாய காமமுடைய யான்
புலத்தல் யான்னடைய தென் பதாம்.

(தெ - ப - ளா.)—உள்ள களித்தலும் -
கிளைத்தவளவிலே

களிப்படைதலும், காண மகிழ்தலும் - கண்டவளவிலே
மகிழ்

ச்சி யடைதலும், கள்ளுக்கு - கள்ளுண்டார்க்கு, இல் -
இல்லை;

காமத்திற்கு - காமமுடையார்க்கு, உண்டு - உளது.

1281. To please by thought and cheer by sight is peculiar, not
to
liquor but lust.

உ. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின்.

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, — மகளிர்க்கு காமம் பனையளவினும் மிகவுண்டா
மா

யின், அவரால், தங்காதலரோடு தினையளவு மூடிதல் செய்யாமை
வேண்டப்

படும், எ-து.

கஉகை-ம். அதி. புணர்ச்சிவிதும்பல்.

ரூக்கை ५७७

பனைத்துணையு மென்பழி ஒக்தனுரை விகாரத்தாற் ரூக்ககது.
ஊழின் வருத்த மிகுமெனப் பிறர்க்குறுதி கூறுவான் போன்று,
தன்விதுப்புக் கூறிய வாறு.

(தெ-ப-ா.)—காமம்—, பனை துணையும்
நிறைய-பனையள வினுமிக, வரிஸ் - (மகளிர்க்கு) உண்டாமாயின்,
தினை துணையும்- தினையளவும், ஊடாமை - (தங்தலைவோடு)
பிணங்காமை, வே ஸ்டும் - (அவரால்) விரும்பப்படும்.

1282. If women have a lust that exceeds even the measure of
the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as
the millet.

ந. பேணது பெட்பவே செய்யினுங் கொண்களைக்
காலை தமையல கண்.

[இதுவுமது.]

(பரி-ா.) எ-து,—நம்மை யவமதித்துத் தான் வேண்டியனவே
செய்ய மாயினும், கொண்களை என் கண்கள் காலைதமைகின்றன வில்லை, எ-று.
தன் விதப்புக் கண்களை மே வேற்றப்பட்டது. அத்தன்மையானாலும்
புலக்குமா ரெண்டை யென்பதாம்.

(தெ - ப - ா.)—பேணது - (நம்மை) அவமதித்து,
பெட்பவே - (தான்) வேண்டுமொவகளையே, செய்யினும் -
செய்தாலும், கொண்களை - கணவளை, கண் - (என்) கண்கள்,
காலைதுபாராமல், அமையல - அமைகின்றன வில்லை.

1283. Though my eyes disregard me and do what is pleasing
to my husband, still will they not be satisfied unless they see him.

ச. ஊடற்கட் சென்றேன்மற் ரேழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னென்றுச்.

[இதுவுமது.]

(பரி - ா.) எ-து,—தோழி! காதலைக் காலைமுன் அவர்செய்த
தவற் றைத் தன்னெடுக்கினக்கு யானவரோ டேதற்கண்ணே சென்றேன்;
கண்டபின் என்னென்றுச் அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது, எ-று.

சேறனிகழ்தல் நினைத்துதெஞ்சிற்குமொத்தலின், அது
மறந்தென்றாள். அக்செலவாற் பயனென்னென்பதுபட தின்றமையின், மன்
ஒழியிசைக்கண் வந்தது. அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது
முடிச்ததில்லையென் பதாம்.

(தெ - ப - ரா.)—தோழி - தோழியே!
(அன்பரைக்கானு தற்குமுன் அவர்செய்த குற்றத்தைத்
தன்னேடு எண்ணி), ஊடற்கண் சென்றேன் - (அவரோடு)
பினங்குதலிலே சென் 600. கூ00 கடகூ-ம். அதி.
புணர்ச்சிவிதும்பல்.

றேன் ; என்னெஞ்சு - என்மனம், (கண்டபிள்), அது
மறந்து -

அதைமறந்து, கூடற்கண் சென்றது - புணர்தலிலே
சென்றது.

1284. O my friend I was prepared to feign displeasure,
but my
mind forgetting it was ready to embrace him.

நு. எழுதுங்காற் கோல்கானுக் கண்ணேபோற்
கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து.
[இதுவுமது.]

(பரி - ரா.) எ-து, — முன்னெல்லாங் கண்டிருந்தும்
எழுதுங்காலத்து
அஞ்சனக்கோலி ஸியல்புகாணமாட்டாத கண்ணேபோல, கொண்கனது
தவறு
கானுதவிடத் தெல்லாங் கண்டிருந்து அவனைக் கண்டவிடத்துக்
காணமாட்

டேன், எ-று.

கோல்—ஆகுபெயர். இயல்பு—கருமை. என்னியல் பிதுவாகவின்
மேலும்

அது முடியாதென்பதாம்.

(தெ - ப - ரா.) — (முன்னெல்லாம் கண்டிருந்தும்),

எழு

தும் கால்-எழுதும்போது, கோல் - அஞ்சனக்
கோவினியல்லை,

காணு - காணமாட்டாத, கண்ணே போல்—, கொண்கன்
பழி -

கணவனது குற்றத்தை, (அவனைக்
காணுதவிடத்தெல்லாம் கண்

மிருங்தும்), கண்டவிடத்து - (அவனை)
கண்டவிடத்து, கா

ணேன் - காணமாட்டேன்.

1285. Like the eyes which see not the pencil that
paints it,

I cannot see my husband's fault (just) when I meet him.

கூ. காணுங்காற் காணேன் றவரூய காணுக்காற்
காணேன் றவறல் வைவ.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—கொண்களையான் காணும்பொழுது அவன்
றவரூய

வற்றைக் காண்கின்றிலேன், காணுதபொழுது அவையேயல்லது
பிறவற்றைக்

காண்கின்றிலேன், எ-று.

செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. முன்பு நானின்றெனுடு
சொல்

விப தவறுகள் இதுபொழுது காணுமையிற் புலங்திலேனன்பதாம்.

(தெ-ப-ஈ.)—(நான்), காணும் கால் -
(கணவனை) கா

ணும்பொழுது, தவறு ஆய - (அவன்)
குற்றங்களானவைகளை,

காணேன் - காண்கின்றிலேன்; காணுக்கால் -
(அவனை) கா

ஞைதபொழுது, தவறு அல்லவை -
குற்றங்கள்லாதவைகளை,
காணேன் - காண்கின்றிலேன்.

1286. When I see my husband, I do not see any faults; but
when

I do not see him, I do not see anything but faults.

கலகை-ம். அதி. புணர்ச்சிவிதும்பல்.

கூடக 60

எ. உய்த்த வறிந்து புன்ஸ்பாய் பலோபோற்
பொய்த்த வறிந்தென் புலங்து.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—தம்மை யீர்த்துக்கொண்டு போதலறிந்து வைத்து
ஒழுகுகின்ற புன்னுட்பாய்வார் செயல்போல், புலவி முடிவுபோகாமை யறிந்து
வைத்துக் கொண்களேநு புலங்து பெறுவதென், எ-று.

பாய்பவளென்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல். புலங்தாலும்
பயனில்லை யென்பதாம். பொய்த்த வறிந்தேனன்பது பாடமாயின், உய்த்த
வறிய ஓடுநிருட் பாய்வார்போல் முடிவுறியப் பண் டெருகாற் புலங்து
முடியா மையறிந்தேன் இனி அதுசெயற்பாற் றன்றென வுளாக்க.

(தெ-ப-ஞா.)—உய்த்தல் அறிந்து - (தம்மை)
கார்த்துக்கொண்டுபோதலறிந்திருந்து, புன்ஸ் பாய்பவளோ போல்
- (ஓடுகின்ற) நீரிலே பாய்வோர் செயல்போல், பொய்த்தல்
அறிந்து - (பின்க் கு) முடிவுபோகாமை யறிந்திருந்து, புலங்து
- (கணவளேநு) பின்கி, என் - (பெறுவது) யாது?

1287. Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?

அ. இளித்தக்க வின்னு செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வனின் மார்பு.

[தலைமகள் புணர்ச்சிவிதுப் பறிந்த தோழி
தலைமகற்குச் சொல்லியது.]

(பரி-ா.) எ-து,—வஞ்சகா, தன்னையுண்டுகளித்தார்க்கு இளிவரத்தக்க இன்னுதவற்றைச் செய்யினும், அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய் கள் ஞப்போலும் எங்கட்கு நின்மார்பு, எ-து.

அவ்வின்னுதன—நாளின்மை, சிறையின்மை, ஒழுக்கமின்மை, உணர் வின்மையென்றிவைமுதலாயின. எங்கட்கு நாளின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும் எங்களால் மேன்மேல் விரும்பப்படானின்ற தென்பதாம். கள்வ வெற்றதும் அதுநோக்கி.

கு)

(தெ-ப-ா.)—கள்வ - கள்வனே ! நின் மார்பு - (எங்களுக்கு உன்னுமார்பு, களித்தார்க்கு - (தன்னையுண்டு) களித்தவர்க்கு, இளி தக்க - அவமான மடையத்தக்க, இன்னு செயினும் - இளி மை யில்லவைகளைச் செய்தாலும், கள் அற்று-(அவராலே மேலு மேலும் விரும்பப்படுவதாகிய) கள் ஞப்போலும்.

1288. O you rogue ! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.

எக்

602 சூல

கலை-ம். அதி. புணர்ச்சிவிதும்பல்.

கு. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

[உணர்ப்புவயின் வாரா ஓடற்கட் டலைமகன்
சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—காமவின்பம் மலரினு மெல்லிதாயிருக்கும், அங்குளம் மெல்லிதாதலையறிந்து அதன்செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர், எ-று.

தொட்டதுணியானே மணச்செவ்வியழிவதாய மலர்
எல்லாவற்றினும் மெல்லிதென்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பழும், ஒருகாலத்தின்கண்ணே யொத்து நுகர் தற்குரியாரிருவர் அதற்கேற்ற இடனுக் காலழும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகரவேண்டுதலின் அதன்செவ்விதலைப்படுவார் சிலரோன்றும், அவற்றுள் யாதானுமொன்றனுற் சிறிது வேறுபடினும் வாடுதலின் மலரினுமெல்லிதென் துங் கூறினேன். குறிப்பொவ்வாமையின் யானதுபெறுகின்றிலே ஜென்பதாம். தலைமகனுடைர்வது பயன்.

(தெ-ப-ஞா.)—காமம் - காமவின்பம், மலரினும் - பூவினும், மெல்லிது - மெல்லியதாயிருக்கும்; (அப்படி மெல்லியதாயிருக்கையை அறிந்து), அதன் செவ்வி - அதன் பக்குவத்தை, தலைப்படுவார் - பெறுவோர், சிலர் - (உலகத்திலே) சிலர்.

1289. Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

க0. கண்ணிற் ருணித்தே கலங்கினாள் புல்லுத
லென்னினுங் தான்விதுப் புற்று.

[இதுவுமது.]

(பி - ஞா.) எ-து,—காதலி முன்னெருஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னெடு தன்கண்மாத்திரத்தா னாடி, புல்லுதலை என்னினுங் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யானித்தன்மையே ஞகவும் விதுப்பின்றியூடி சிற்கின்ற விவள் அவள்ளாள்,

எ-று.

கண்மாத்திரத்தானுடல் - சொன்னிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையேயாதல். அவளாயின் இங்கள் மூடற்கணீடா ளென்பது பயன்.

(தெ - ப - கா.)—(என்காதலி முன்னெழுநாள் புணரச்

சென்ற என்னேடு), கண்ணில் துணித்து - (தன்) கண்மாத்திரத்

தாலே பிணங்கி, புல்லுதல் - புணர்தவிலே, என்னினும்—, தான் விதுப்புற்று - தான்விடாவற்று, கலங்கினால் - (அதனையும் அப்

பொழுதே) மறந்து கூடிவிட்டாள், (அதனால் கான் இப்படிவரு

ந்தவும் விடாயாமல் பிணங்கி நிற்கின்ற இவள் அவள்ஸ்வள்.)

1290. She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

கநு-ம. அதி. நெஞ்சொடுபுலத்தல்.

கு0ங்

603

கநு-ம. அதி. நெஞ்சொடுபுலத்தல்.

அஃதாவது காரணமுண்டாய வழியும் புலக்கக் கருதாது புணர்ச்சிவிதும் புகின்ற கெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம். அதி காரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. அவர்நெஞ்சு சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சுசே நீயெமக் காகா தது.

[தலைமகன்கட்ட வறுஷண்டாயவழியும் புலவிகருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—நெஞ்சே, அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல்கண்டு வைத்தும், நீயெமக்காய் நில்லாது அவரை

நினைத் தற் காரணம் யாது, எ-து.

அவர்க்காதல் - அவர் கருதியதற் குடம்படுதல். எமக்காகாதென்றது புல விக் குடம்பாமையை. ஒரு கருமத்தைத் தாமாக வழிந்து செய்யமாட்டாதார் செய்வாராக் கண்டாயினாஞ் செய்வர், நீயதுவஞ் செய்கின்றிலை யென்பதாம்.

(தெ-ப-ா.)—நெஞ்சே - (எனது) மனமே! அவர் நெஞ்சுஅவரதுமனம், அவர்க்கு ஆதல் கண்டும் - (நம்மை நினையாமல்) அவர்க்காய் நிற்றல் கண்டிருந்தும், நீ எமக்கு ஆகாதது - நீ (அவரையே நினைத்து) எமக்காய் நில்லாமைக்குக் காரணம், எவன்-யாது?

1291. O my soul, although you have seen how his soul stands by him, how is it you do not stand by me.

2. உருஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
செருபானச் சேறியென் னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி-ா .) எ-து,—என்னெஞ்சே, மேலும் நம்மாட் டன்புடையராகாத வரை உள்ளவாற்றிந்த விடத்தும், நாஞ்செண்ணால் வெகுளா கொன்பது பற்றி நீயவர்மாட்டுச் செல்லாங்கின்றாய், இப்பெற்றியது மேலுமோ ரதியாமையுண் டோ, எ-து.

அவரையென்பது வேற்றுமைமயக்கம். பழங்கண்ணேட்டம் பற்றி வெகு ளாகொன்பது கந்தாகச் சென்றாய், நீகருதியது முடியுமோ வென்பதாம்.

(தெ - ப - ா.)—என் நெஞ்சு - எனதுமனமே, உருதவர்- (நம்மிடத்து) அன்பில்லாத தலைவரா, கண்ட கண்ணும் - (உள்ள படி) அறிந்தவிடத்தும், செரூர் என - (நாம்போனால்) கோபியா கொன்பதுபற்றி, அவரை - அவரிடத்து, சேறி - செல்கின்றாய், (உனக்கு இப்படிப்பட்ட ஓரறியாமை உண்டோ?)

1292. O my soul, although you have known him who does not love me, still do you go to him, saying " he will not be displeased."

ஏ. கெட்டார்க்கு நட்டாரில் வென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.

[இதுவுமது.]

(பரி - ஈ.) எ-து,—நெஞ்சே, என்மாட்டு சில்லாது
நீவிரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம் கெட்டார்க்கு
நட்டார் உலகத்தில்லை யென்று நினைவோ, நின்னியல்போ, கூறுவாயாக,
எ-று.

என்னைவிட்டு அவர்மாட்டுச்சேறல் சீபண்டேபயின்ற தென்பாள்
பெட்டாங் கென்றும், தானிது பொழுது மாணமிலளாகலிற்
கெட்டார்க்கென்றும் கூறினான். பின்னென்பது ஈஸ்யடப் பொருட்டு.
செலவென்பது ஆகுபெயர். ஒல்கிடத் துவப்பிலா வுணர்வில்லார்
தொடர்பாயிற்று நின்றெடர் பென்பதாம்.

(தெ-ப-ஈ.)—நெஞ்சே நீ - ஓமனமே! (என்னிடத்து
நில்லாமல்), பெட்டாங்கு - விரும்பியபடியே, அவர்பின்
செலல்துவரிடத்தே செல்லுதற்குக் (காரணம்), கெட்டார்க்கு
நட்டார் இல் என்பதோ - கெட்டவர்க்கு நட்புற்றவர்
(உலகத்திலே) இல்லையென்கிற நினைவோ, (உன்னியல்போ
சொல்லு.)

1293. O my soul, do you follow him at pleasure under the
belief that the ruined have no friends?

ச. இனியன்ன நின்றெடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

[இதுவுமது.]

(பரி - ஈ.) எ-து,—நெஞ்சே, நீயவாக்கண்ட பொழுதே இன்பதுகரக்

கருதுவதல்லது அவர் தவறுநோக்கி முன்புலவியை யுண்டாக்கி அதனையளவு நின்து பின்னுகருக்கருதாய், ஆகலான், இனியப்பெற்றிப்பட்ட வற்றை நின்றே டெண்ணுவார் யார்? யானது செய்யேன், எ-று.

அப்பெற்றிப்பட்டன - புலக்குங்கிறங்கள். காணேன்பது உரையசை. மற்று—வினைமாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக வெண்ணி யிருந்து பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினார்.

(தெ - ப - ளா.) — நெஞ்சே - நெஞ்சமே! (நீ

அவரைக் கண்டபொழுதே இன்பமனுபவிக்க நினைப்பதல்லது), துணி செய்து - (அவர்தவறுநோக்கி) பினக்கை உண்டாக்கி, மற்று துவ்வாய் - (அதனை அளவறிந்து) பின் அனுபவிக்க நினையாய், (ஆத லால்), இனி—, அன்ன - அப்படிப்பட்டவைகளை, நின்றே— உன்னுடன், சூழ்வார் - என்னுவோர், யார் - யாவர்? (நான் அதுசெய்யேன்.)

1294. O my soul, you would not first seem sulky and then enjoy (him) : who then would in future consult you about such things?

கநா-ம். அதி. நெஞ்சொடுபுலத்தல்.

கநா-605

இ. பெருாமை யஞ்சம் பெறிற்பிரி வஞ்ச மருா விடும்பைத்தென் னெஞ்ச.

[வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—காதல்காப் பெருதஞான்று அப்பெருமைக் கஞ்ச

ா சின்றது, பெற்றக்கால் வரக்கடவு பிரிவினையுட்கொண்டு அதற் கஞ்சாங்கின்றது, ஆகலான், என்னெஞ்சும் எஞ்சூன்றும் நீங்காத விழும்பையே யுடைத்தாயிற்று, எ-று.

காதலாப் பெற்றுவைத்துக் கலவியிழுத்தல் உறுதியன்றென்னுங் கருத் தான் வாயினேர்கின்றாகவிற் பெருமையஞ்சு மென்றும், கலவியாராமை யின் இன்னுமிவர் பிரிவராயின் யாது செய்துமென்பது நிகழ்தலிற் பெறிற்பிரி வஞ்சுமென்றும், இவ்விரண்டு மஸ்லது பிற்தின்மையின் எஞ்சூன்று மருவிடும் பைத்தென்றும் கூறினார்.

(தெ-ப-ா.)—(தலைவராப் பெருதாளி லும்), பெருமை அஞ்சும் - அப்பெருமைக்கு அஞ்சாங்கும், ரப்ரின் - பெற்ற நாளி லும், பிரிவஞ்சும் - (அவரது) பிரிவை நினைத்து அஞ்சாங்கும்; (ஆதலால்), என்னெஞ்சு—, அரூஇடும்பைத்து - (எந்கா ஞும்) நீங்காத துன்பமுடையது.

1295. My soul fears when it is without him; it also fears when it is with him : it is subject to incessant sorrow.

சு. தனியே யிருந்து நினைத்தக்கா வென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.

[இதுவுமது·]

(பி-ா.) எ-து,—என்னெஞ்சு ஈண்டிருந்தது, காதலாப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளையான்றன்னேடு நினைத்தக்கால், அவ்வளவறிக்கு என் னைத் தின்பது போன்று துன்பஞ் செய்தற்கே, எ-று.

என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை யுட்கொண்டு எனக்காற் றுமை செய்தற்கே, இன்று அவைநோக்கி அவரொடு புலத்தற்கன் ரென்பதாம்.

(தெ-ப-ா.)—என் நெஞ்சு—, இருந்தது - (இங்கே) இருந்தது, தனியே இருந்து - அன்பாப்பிரிந்திருந்து, நினைத்தக் கால் - (அவர்கொடுமைகளை நான் தன்னேடு) நினைத்தக்கால், (அச்சமயமறந்து), என்னை—, தினிய - தின்பதுபோல் துண்பஞ் செய்தற்பொருட்டே.

1296. My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

606 கூடு கூடு-ம். அதி. நெஞ்சொடுபுலத்தல்.

எ. நானு மறந்தே வைர்மறக் கல்லாவென்
மானு மடநெஞ்சிற் பட்டு.

[இதுவமது.]

(பரி - கா.) எ-து,—தன்னைமறந்த காதலாத் தான்
மறக்கமாட்டாத

என் மாட்சிமையில்லாத மடநெஞ்சடனேகூடி, என்னுயிரினுஞ் சிறந்த
நான்

தன்னையும் மறந்து விட்டேன், எ-று.

மானுமை - ஒருகிலையி வில்லாமை. மடமை - கண்டவழி
நினைந்து கானு

வழி மறக்குந்தவற்றைக் கானுவழி நினைந்து கண்டவழி மறத்தல்.
நான் - எஞ்

ஞான்றுங்கூடி யொழுகினும் அஞ்ஞான்று கண்டார்போன்
கீறுகின்றதல். கண்

பொருமதே புணர்ச்சி விதும்பலின், அதனை மறந்தேனன்றான்.

(தெ-ப-ா.)—அவர் மறக்கல்லா - (தன்னைமறந்த)

அவரை

மறக்கமாட்டாத, மாணு - மாட்சியில்லாத, என் மடம் நெஞ்சில் . பட்டி - எனது அறிவில்லாத மனத்தோடுகூடி, நானும் - (என்

அுயிரினுஞ் சிறந்த) நானத்தையும், மறந்தேன் - மறந்துவிட டேன்.

1297. I have even forgotten my modesty, having been caught in

my foolish mind which is not dignified enough to forget him.

அ. எள்ளி னிலிவாமென் ரெண்ணி யவர்திற மூள்ஞு முயிர்க்காத னெஞ்சு.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து, - உயிர்மேற் காதலையுடைய என்னெஞ்சு, நம்மை

யெள்ளிச் சென்றுபொன்று காழு மெள்ஞுவேமாயிற் பின்னமக் கிலிவாமென்று

கருதி, அவர் திறத்திலையே நினையா நின்றது, எ-று.

எள்ஞுதல் - வாயின் மறுத்தல். இளிவு-வழிபடாமையானும், பிரிவாற்

ருமையானும், நானும் நிறையு முதலிய விழுத்தலானும் உளதாவது. திறம்—

வாயினேர்தலும் வருதலும் கூடலுமுதலாயின. இளிவிற்கஞ்சதலானும் இறந்து

படமாட்டாமை யானுங் கூடக்கருதானின்ற தென்பதாம்.

(தெ - ப - கா.)— உயிர் காதல் நெஞ்சு - உயிர்மேல் ஆசை

யுடைய (என்) நெஞ்சு, (நம்மை இகழ்ந்து

சென்று வொன்று), என்

என்னி - (நாமும்) இகழ் வோமாயின், இளிவாம் என்று
எண்ணி -

(பின்பு நமக்கு) அவமானமா மென்று நினைத்து, அவர்
திறம் -

அவர் திறத்தையே, உள்ளும் - நினைக்கின்றது.

1298. My soul which clings to life thinks only of his
(own) gain
in the belief that it would be disgraceful for it to despise him.

கங்க-ம். அதி. புலவி.

கூள 604

கூ. துன்பத்திற் கியாரே துணையாவார் தாழுடைய
நெஞ்சங் துணையல் வழி.

[ஊர்ப்புவயின்வாரா ஓடற்கட் டலைமகன் சொல்லியது.]

(பரி - ஸா.) எ-து, — ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு,
தாழுரித்தாகப்பெற்ற தம்முடைய நெஞ்சங் துணையாகாவழி, வேறுதுணையா
வார் ஒருவருமில்லை, எ-து.

ஈண்டுத் துன்பமாவது ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு
நெஞ்சங் துணையாகாமையாவது அவனை யன்பில் பொன்றெழுழியாது
கூடற்கண்ணே விதும்பல். ஒரு துணையு மின்மையின், இஃதற்றுவிடுதலே
யுள்ளதென்பதாம்.

(தெ - ப - ஸா.)—துன்பத்திற்கு - (ஒருவர்க்கு)
துன்பம் வந்தவிடத்து, (அதை நீக்குதற்கு), தாம் உடைய -
தாம் உரித் தாகப்பெற்ற, நெஞ்சம் - (தமது) மனமானது,
துணை அல்வழி- துணையாகாத விடத்து, துணை ஆவார்—, யாரே
ரும் இல்லை.)

- யாவர், (ஒருவ

1299. Who would help me out of one's distress, when one's

own soul refuses help to one?

கா. தஞ்சங் தமரல்ல ஓதிலார் தாழையை
நெஞ்சங் தமரல் வழி.

[இதுவமது.]

(பரி - கா.) எது, — தாழுமித்தாகவுடைய செஞ்சம் ஒருவர்க்குத் தமரல் ஸாவழி, அயலார் தமரல்லராதல் சொல்லவேண்டுமோ, எறு.

பிறவொருத்தியைக் காதவியென்று கருதி என்னெஞ்சே என்கின வருத் தா சின்றபின் அப்பிறள் புலக்கின்ற தெளி தென்பதாம்.

(தெ-ப-ா.)—தாம் உடைய-தாம் உரித்தாக வுடைய,
நெஞ்சம்—, தமர் அல் வழி - (ஒருவர்க்கு) தம்மவராகாத
விடத்து, ஏதிலார் - அயலார், தமர் அல்லர் -
தம்மவரல்லராகுதல், தஞ்சம் - எளிதன்றே.

1300. It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

கநக - ம். அதி. புலவி.

அஃதாவது இருவர்களுக்கும் புணர்ச்சி விதம்பாது புலக்கக்கருதியவழி ஒருவரோ டொருவர் புலத்தல். அதிகார முறைமையும் இதனாலே விளங்கும்.

க. புல்லா திராஅப் புலத்தை யவரும் மல்லனேய் காண்கள் சிறிது.

608. சூது கநக-ம். அதி. புலவி.

[வாயிலாகச்சென்ற தோழி தலைமகள் வாயில் அவர்களோடு நகையாடிச் சொல்லியது.]

(பரி - கா.) எ-து,—அங்கனம் புலந்தாற் காதலையெது
மல்லேனுயினை

யாஞ் சிறிது காணக்கடவேம் ; நீ யவரா விரைங்குசென்று புல்ளாதே இத்தொ

மிலை மேவிட்டுக்கொண்டிருந்து புலப்பாயாக, எ-று.

அல்லனேய்-துன்பத்தைச் செய்யுங் காமநோய். சிறிதென்றான்,

புலவியை

நீளவிடலாகாதென்பது பற்றி. புலத்தை யென்புழி ஜகாரம்
“கடம்பூண்டொரு

கானீவந்தை” என்புழிப்போல முன்னிலைக்கீர்ண விகுதி. புலத்தை
யென்பதாலும்

பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று நாமுற்ற
வருத்தம்

அவருஞ் சிறிதுற்றறிதல் வேண்டுமென நகையாடி கேரவித்தவாது.

(தெ-ப-ா.)—அவர் உறும் - அக்காதலரடையும்,
அல்லல்

நோய் - துன்பநோயினை, சிறிது—, காண்கம் -
காணக்கடவோம்;

புல்லாது - (நீ அவரை விளாந்துபோய்) தழுவாமல்,
இரா -

(இத்தொழிலமேவிட்டுக்கொண்டு) இருந்து,
புலத்தை-பினைங்கு.

1301. Let us witness awhile his keen suffering ; just
feign dislike

and embrace him not.

2. உப்பமைங் தற்றூற் புலவி யதுசிறிது
மிக்கற்றூ னீள விடல்.

[புலவியொழிந்து வாயினேரும்வகை அவள் சொல்லியது.]
(பரி - ளா.) எ-து,—புலவி கலவி இன்பஞ்செயற்கு
வேண்டுமென விற்று

தல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டு
மாலிந்றுதல்போ

லும் ; இனி அதனை யவ்வளவிற் சிறிது மிகவுடதல் அவ்வுப்பு அளவின்
மிக்காற்

போலும், எ-று.

நீளவிடல் - அளவறிக் துணராது கலவிமேலெழுங்க சுறிப்பழுங்கு
மளவுஞ்

செய்தல். சிறிது நீளவிடலாகா தென்றூள், கேர்விக்கின்றூ
ளாகவின். உப்பு

மிக்கவழித் துய்ப்பது சுவையின் ரூறுப்போலப் புலவிமிக்கவழிக்
கலவி இன்ப

மன்றூ மென்றமையின், இது பண்புவமை.

(தெ - ப - ரோ.)—புலவி - பிணக்கு, (புணர்ச்சி
யின்பஞ்

செய்தற்கு வேண்டுமொவினதாகுதல்), உப்பு
அமைந்தற் று-உப்

பானது (உணவுகளை இன்சுவையாக்குதற்கு)
வேண்டுமொவின

தாகுதல் போலும்; நீளவிடல் - (இனி அதனை
அவ்வளவிற் சிறி

து) மிகவிடுதல், அது சிறிது மிக்கற்று - அவ்
வுப்பளவு சிறிது

மிகுந்ததுபோலும்.

1302. A little dislike is like salt in proportion ; to
prolong it a

little is like salt a little too much.

கந்க-ம். அதி. புலவி.

காலகை 609.

ந. இலங்தாரை யல்லனேய் செய்தற்றூற் றம்மைப்
புலங்தாரைப் புல்லா விடல்.

[பரத்தையரிடத்து நின்றும் வந்த தலைமகளைடு

தலைமகள் புலந்து சொல்லியது.]

(பரி - ளா.) எ-து,—தம்மைப்பெறுது புலந்த மகளினாப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர்சேறல் பண்டே துன்பமுற் றழிந்தானா அதன்மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற் போலும், எ-று.

பிறர்பாற் சேறவின் நும்மைப்பெறுது புலந்தாடி யிருக்கின்ற பரத்தையாப்போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்று கொன்பதாம்.

(தெ-ப-ளா.)—(ஆடவர்), தம்மை புலந்தானா - தம்மைப் பெறுது பிணங்கிய மகளினா, (அப்பிணக்கு நீக்கி), புல்லாவி டல் - புணராமல்விடுதல், அலந்தானா - (முன்னமே துன்பமுற்று) அழிந்தவர்க்கு, அல்லல் நோய் செய்தற்று-(அதன்மேலும்) மிகுங்க துன்பநோய் செய்ததுபோலுமாம்.

1303. For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

ச. ஊடி யவளை யுணர்த்தாமை வாடிய
வள்ளி முதலரின் தற்று.

[இதுவுமது]

(பரி - ளா.) எ-து,—தும்மோ டேய பரத்தையா ஊடலுணர்த்திக் கூடாதொழிதல் பண்டே நீர் பெறுது வாடிய கொடியை அடியிலேயறுத்தா ந்போலும், எ-று.

நீர் பரத்தையரிடத்திராயவழி எம்புதல்வாகக் கண்டாற்றி யிருக்கற்பால மாய யாம் தும்மோ ஓதற்குரியமல்லம் அன்மையின் எம்மையுணர்த்தல் வேண்டா, உரியராழிய பரத்தையாயே உணர்த்தல்வேண்டுவது, அதனால் ஆஸ்டுச் சென்மினென்பதாம்.

(தெ - ப - ளா.)—ஊடியவளை - (உம்மோடு) பிணங்கிய பரத்தையா, உணர்த்தாமை - பிணக்குத்தீர்த்துக் கூடாமை, வாடிய - (முன்னமே நீர் பெறுமல்) வாடிய, வள்ளி - கொடியை, முதல் அரிந்தற்று - அடியிலே அறுத்தல்போலும்.

1304. Not to reconcile those who have feigned dislike is like

cutting a faded creeper at its root.

ஞ. நலத்தகை நல்லவர்க் கேளர் புலத்தகை
பூவன்ன கண்ணு ரகத்து.

என

610. சுகா

கந்தக-ம். அதி. புலவி.

[தலைமகனைப் புலவி நீக்கிக்கூடிய தன் தலைமகன்
தன்னுள்ளே சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—நற்குணங்களாற் நகுதியடையராய தலைவர்க்கும் அழ
காவது தம்பூவன்னகண்ணுர் நெஞ்சின்கண் நிகழும் புலவியிகுதியன்றே, எ-று.

சிறப்பும்மை விகாரத்தாற்றெழுக்கது. தவறில்லார்க்கும் புலவி இனிதென்
பான், நலத்தகை நல்லவர்க்கு மென்றான். அழகு - இன்பப்பயணத்தலைப்படு
தல் தாலுகர்ந்த வின்பத்திற்கேதவாசிய புலவியை வியங்கு கூறியவாறு.

(தெ-ப-ஞா.) — நலம் தகை - நற்குணங்களாலே தகுதியு
டைய, நல்லவர்க்கு - தலைவர்க்கும், ஏர் - அழகாவது, டு அன்ன
கண்ணுர் அுகத்து - மலர்போலுங் கண்ணியர் நெஞ்சிலுண்டா
கின்ற, புலத்தகை - பினக்கின் மிகுதியன்றே?

1305. An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.

ஞ. துணியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—முதிர்ந்தகலாமாசிய துணியும் இளையகலாமாசிய புல
வியும் இல்லையாயின், காமம் செவ்விழுதிர்ந்த பழமும் இளங்காயும்போலும்,

எ-று.

மிகமுதிர்ச்சிதழ மெல்லித்தாய கனி துகர்வார்க்கு மிகவு மினிமை செய்த விற் துனியில்லையாயிற் களிபற்றென்றும், கட்டினைமைத்தாய காப் துகருஞ் செவ்வித் தன்றுகவிற் புலவியில்லையாயிற் கருக்காயற்றென்றுக் கூறினான். இவ்விரண்டும் வேண்டுமென்று வியந்து கூறியவாறு.

(தெ - ப - ளா.)—துனியும் - பெரும்பினக்கும், புலவியும்சிறுபினக்கும், இல் ஆயின் - இல்லையாயின், காமம்—, கனியும்- (பக்குவமுதிர்ந்த) பழமும், கருக்காயும் அற்று - போலும்.

இளங்காயும்

1306. Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

எ. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-று,—இனிப்புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோவென்று கருதலான், இன்பத்திற் கிண்றியமையாத ஊடலின்கண்ணேயும் ஒரு துன்ப நிகழும், எ-று.

கநக-ம். அதி. புலவி.

கநக 6

11

என்றென்னு மெச்சத்திற்குக் கருதலாணன்பது வருவிக்கப்பட்டது. சிற ப்பும்மை விகாரத்தாற்றெறுக்கது. கொல்லென்பதனை நீடுவதென்பதனுடனும் கூட்டுக. ஆங்கென்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விளாவித்தல் கூறிய வாறு.

(தெ - ப - ளா.)—புணர்வது - புணர்ச்சியானது, நீடுவது கொல் - நீட்டிக்குமோ, அன்றுகொல் - நீட்டியாதோ, என்றுள்ளுநினைத்தால், ஊடலின் - (இன்பத்திற்கு அவசியம் வேண்டும்) பினக்கிலேயும், ஓர் துன்பம்—, உண்டு - உண்டாம்.

1307. The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

ஏ. நோத லெவன்மற்று நொந்தாரோன் றஃதறியுங் காதல ரில்லா வழி.

[உணர்ப்புவயின்வாரா ஓட்டந்கட் டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.]

(பரி - கா.) எ-து, —இவர் நம்பொருட்டாக நொந்தாரென்று அங்கோ விளை யறியுமன்புடையாகைப் பெருவழி ஒருவர் நோகின்றதனாற் பயனென்? எ-து.

அறிதல்—ஈன் டேலை யினிதுணர்தல். மற்று—விளைமாற்றின்கண் வங் தது. இவள் நங்காதலியல்லள், அன்மையின் இங்கோவறியாள், அறியாமையின் காம் புலக்கின்றதனாற் பயனில்லையெனத் தன்னுற்றுமை யுணர்த்தியவாறு.

(தெ-ப-கா.) — நொந்தார் என்று - (இவர் நம்பொருட்டு) நொந்தாரென்று, அஃது அறியும்-அங்கோயை அறிகிற, காதலர் அன்புடையவரை, இல்லாவழி - பெருதவிடத்து, நோதல் - (ஓ ருவர்) நோகின்றவதனால், எவன் - (பயன்) யாது?

1308. What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow.

கூ. நீரு விழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது.

[இதுவுமது.]

(பரி - கா.) எ-து, —உயிர்க் கின்றியமையாத நீரும் சிழவின்கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின்கண்ணது ஆகாது; அதுபோலக் கலவிக் கின்றி யமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை யன்பிலார் கண் ஆகாது, எ-து.

சிழற்கணிருந்த நீர் குளிர்க்கிமிக்குத் தாகந்தணித்தலின் இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றுமைக்கு நோதலுங் கூடுதற்கண் வேட்கையு

முடையராவார். இவள் கம்மாட்டு அவ்விரண்டு மின்மையின் இப்புலவிதானு மின்னு தாகாங்கள் தென்பதாம்.

612 சுகல

கநா-ம். அதி. புலவிதுணுக்கம்.

(தெ - ப - கா.)—நீரும் - (உயிர்க்கு அவசியம் வேண்டும்)

நீரும், நிழலதே - நிழலிலுள்ளதே, இனிது - இனிதாகும்; (அது

போல்), புலவியும் - (புணர்ச்சிக்கு அவசியம் வேண்டும்) பினக்

கும், வீழுநர்கண்ணே இனிது - அன்புடையவரிடத்தே இனி

தாகும், (மற்றையன்பிலாரிடத்து ஆகாது.)

1309. Like water in the shade, dislike is delicious only in those
who love.

க0. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்ப தவா.

[இதுவுமது.]

(பரி-கா.) எ-து,—தானுடற்கண்ணே மெலியாநிற்கவும்,
விட்டிருக்க

வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயற்கேது
தன்னவாவே,

பிறிதில்லை, எ-று.

அன்பு மருஞ்சில்லாதாரை உடையவொன்றும் அவரோ டியாங்

கூடுவேமெ

ந்துக் கருசி அதற்கு முயற்சி அவாவற்றூர் செயலாகவின்,
கூடுவேமென்ப

தவாவென்றான். காரியங் காரணமாக வுபசரிக்கப்பட்டது.
இக்கூட்டம் முடி

யாதென்பதாம்.

(தெ - ப - கா.)—ஹடல் உணங்க - (தான்)
பிணங்கவிலே

வருந்தா நிற்கவும், விடுவாரோடு - (தன்னை)
விட்டிருக்கவல்லா

ரோடு, என் நெஞ்சம்—, கூடுவேம் என்பது -
கூடக்கடவே

மென்று முயற்சிசெய்தற்குக்காரணம், அவா - (தன்)
ஆசையே

(வேறில்லை.)

1310. It is nothing but strong desire that makes her mind
unite

with me who can leave her to her own dislike.

கநல் - ம். அதி. புலவிநுணுக்கம்.

அது புலவியது நனுக்கமென விரியும். அஃதாவது தலைமகனுங்
தலைமக

ஞும் ஓரமளிக்கட் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற்
காரணபிள்ளை யாக

வங் காதல் கைம்மிகுதலான் நுண்ணியதோர் காரணமுளதாக
ஏட்கொண்டு

அதனை யவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தினுணுக்கம்
காரியத்தின்

மேனின்றது. அதிகாரமுறைமையும் இதனுனே விளங்கும்.

க. பெண்ணியலா கொல்லாருங் கண்ணிற்
பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தனின் மார்பு.

[உலாப்போய்வங்த தலைமகன் பள்ளியிடத்தானுகத்
தலைமகள் சொல்லியது.]

(பரி-நா.) எ-து,—பரத்தமையுடையாய், நின்னீப்
பெண்ணியல்பினை

யுடையார் யாவருங் தங்கண்ணும் பொதுவாக ஏன்பர், அதனால்
அவர்மிச்சி

லாய நின்மார்பினைப் பொருங்தேன், எ-று.

கநா-ம். அதி. புலவிதுணுக்கம்.

கங்கா

613

கற்புநாண்முதலிய நற்குணங்களின்மையிற் பரத்தையர்க்குள்ளது
பெண் னியற்கை மாத்திரமே யென்னுங் கருத்தாற் பெண்ணியலாளர்ன்றுள்.
பொது வாக வுண்டஸ்-தஞ்சேரிச்செலவின் முறையானன்றி ஒருகாலத்
தொருங்கு நோக்குதல்: அதுவுமோர் குற்றம். தாநோக்கி யின்புற்றவாறே
அவரு நோக்கி யின்புறுவான வாசக்கித்து அவர்பாற் பொறுமை
யெய்துதலின், நுனுக்க மாயிற்று.

(தெ - ப - நா.)—பரத்த - பரத்தையரிட-த்துச்
செல்லு தலுடையாய், பெண் இயலார் எல்லாரும் -
பெண்ணியல்பினை யுடையாளெல்லாரும், கண்ணின் - (தமது)
கண்களால், டெ பாது உண்பர் - பொதுவாக (உண்ணை)
அனுபவிப்பர் ; (அதனால்), உன் மார்பு - (அவரொச்சிலாகிய)
நின்மார்பை, நண்ணேன் - பொருங் தேன்.

1311. You are given to prostitution; all those who are born as

womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

2. ஊடி யிருங்தேமாத் தும்மினூர் யாந்தம்மை
நீவாழ் கென்பாக் கறிந்து.

[தலைமகனீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகன்
பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.]

(பரி-ஈ.) எ-து,—யாந்தம் மோடே யுரையாடாதிருங்தேமாகக்
காதலர் தும்மினூர், அது நீங்கித் தம்மை நீவாழ் கென்
ருரையாடுவேமாகக் கருதி, எ-று.

தும்மியக்கால் வாழ்த்துதல் மரபாகவான், உரையாடல்
வேண்டியதென் பதாம். இயல்பானிகழ்ந்த தும்மலைக்
குறிப்பானிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.

(தெ - ப - ஈ.)—ஊடி - (யாந்தம் மோடு) பிணங்கி,
இருங் தேம் ஆ - (பேசா) திருங்தேமாக, தும்மினூர் - (காதலர்)
தும்மி னூர் ; (அப்பிணங்கு நீங்கி), யாம்—, தம்மை—, நீடு
வாழ்க என் பாக்கு அறிந்து - நெடுங்காலம் வாழ்கவென்று
சொல்லுவேமாக நினைத்து.

1312. When I continued to be sulky he sneezed and thought
I would (then) wish him a long life.

ஈ. கோட்டுப்பூச் சூடினுயக் காயு மொருத்தியைக்
காட்டிய சூடினீ ரொன்று.

[தலைமகன் புலவிக்குறிப்பினைக் கண்டு நீவிர் கூடியொழுகாலிற்க
வும் இது நிகழ்தற்குக் காரணம் யாதென்ற தோழிக்குத்
தலைமகன் சொல்லியது.]

(பரி-ஈ.) எ-து,—யான் கோடுதலைச்செய்யு மாலையைக்
சூடினேனுயி னும், நும்மாற் காதலிக்கப்பட்டா ளொருத்திக்கு இப்பூவனி
காட்டல்வேன்

இதீஷ் சூடினீரொன்று வெகுளாசிற்கும் ; இத்தன்மையாட்கு ஒருகாரணம் வேண்டுமோ? எ-று.

கோடென்பது முதனிலீந் தொழிற்பெயர். பூ—ஆகுபெயர். வளையமாகச் சூடினு மென்பதாம். “கோட்டங் கண்ணியுங் கொடுக்கினா யாடையும்” என்றார் பிறரும். இனி யம்மருத் சிலத்துப் பூவன்றி வேற்றுசிலத்துக் கோட்டுப் பூவைச் சூடினேனுமினும் ஈண்டையாள் பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீரொன்று வெருஞ்சுமெனினு மமையும்.

(தெ - ப - ளா.)—கோட்டுப் பூ - வளைவாகிய பூமாலையை,
சூடினும் - அணிந்தாலும், ஒருத்தியை - (உம்மால்
இச்சிக்கப்

ப்பட்ட) ஒருத்திக்கு, காட்டிய - (இப்பூவலங்கரிப்பை)
காட்டு

தல்வேண்டி, சூடினீர் என்று -
தரித்துக்கொண்டொன்று, கா

யும் - கோபியா நிற்பன், (இப்படிப்பட்டவளுக்கு
ஒருகாரணம்
வேண்டுமோ.)

1313. Even if I were adorned with a garland of
branch-flowers,

she would say I did so to show it to another woman.

ச. யாரினுங் காதல மென்றேனு ஆடினான்
யாரினும் யாரினு மென்று.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து, —காமதுகர்தற்குரிய விருவராயினார்
யாவரினும் யாம்

மிக்ககாதலையுடையே மென்பது கருதி யாரினும்
காதலமென்றேனுக, நின்

ஞேழி அது கருதாது, என்னற்காதலிச்கப்பட்ட மகளிர் பலருள்ளும்
நின்கட்ட

காதலுடையேனன்றேனுக்க கருதி, அம்மகளிர் யாரினும் என்கட்ட
காதலுடை

யராயினீரொன்று சொல்லிப் புலந்தாள், எ-று.

தலைமகள் கருத்திற்குத் தன்மைப்பன்மை உயர்ச்சிக்கண்
வந்தது. யா

என்பு மிகுதியாற் சொல்லி யதனைக் கருத்துவேறுபடக்
கொண்டதல்லது

பிறிதுகாரண மில்லை யென்பதாம்.

(தெ - ப - ளா.)—காமம் அனுபவித்ததற்கு உரிய
இருவ

ராயுள்ளவர் எவரினும் காம் மிகுந்த காதலையுடையே
மென்பது

நினைத்து, யாரினும் காதலம் என்றேன் ஆ - யாரினும்
மிகுந்த கா

தலையுடையே மென்று சொன்னேனுக, (உனதுதோழி
அது நினை

யாமல் உன்னுல் விரும்பப்பட்ட மகளிர் பலருள்ளும்
உன்னிட

த்து மிகுந்த காதலையுடையே மென்றேனுக நினைத்து),
யாரினும்

யாரினும் என்று - யாரினும் யாரினும் (என்னிடத்துக்
காதலை

. யுடையீர்) என்று சொல்லி, ஊழினாள் - பிணங்கினாள்.

1814. When I said I loved her more than any other
woman, she

said “more than others, yes, more than others,” and remained

sulky.

ஊ. இம்மைப் பிறப்பிற் பிரியல் னென்றேனுக்
கண்ணிறை நீர்கொண்டாள்.

கந்த-ம். அதி. புலவிதுணுக்கம்.

சுகரு

6/15

[இதுவுமது.]

(பரி - ளா.) எ-து, —காதன் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண்யாம் பிரியேமென்று சொன்னோனுக, அதனால் ஏன் மறுமையாகிய பிறப்பின் கட் பரிவலென்னுக் குறிப்பினேனுக்க் கருதி, அவள் தன் கண்ணிறைந்த நினைக்கொண்டாள், எ-து.

வெளிப்படுசொல்லைக் குறிப்புச்சொல்லாகக் கொள்கின்ற தல்லது என் பாற் றவறில்லை மென்பதாம்.

(தெ-ப-ா.)—(காதன்மிகுதியால்), இம்மைப் பிறப்பில் - இப்பிறப்பிலே, பிரியலன் என்றேன் ஆ - பிரியேனென்று சொன்னோனுக, (அதனால் என்னை மறுபிறப்பிலே பிரிவேன் என்கிற கருத்துடையேனுக நினைத்து), கண் நிறை நீர்கொண்டாள்(அவள்) கண்ணிறைந்த நீராக்கொண்டாள்.

1315. When I said I would never part from her in this life,
her eyes were filled with tears.

சு. உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தி கா
ன்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

[இதுவுமது.]

(பரி-ளா.) எ-து, —பிரிந்தகாலத்து நின்னை யிடையின்றி நினை ந்தேனே ஸ்துங் கருத்தால் யானுள்ளினேனென்றேன் ; என, அதனை

ஒருகான் மறந்து பின்னைங்தே வென்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீரென்று சொல்லி முன் புல்லுதற் கமைந்தவள் அஃதாழிந்து புலத்தற்கமைந்தாள், எ-று.

மற்று—வினைமாற்றின்கண் வந்தது.
ஸ்ரூப்பொன்டு புலந்தான்பதாம்.

அருத்தாபத்தி

வகையான்

மறத்த

(தெ-ப-ா.)—உள்ளினேன் என்றேன் - (பிரிவில் இடை விடாமல் உன்னை நினைங்தேன் என்கிற கருத்தால்) நினைங்தே வென்றேன் ; (அவன் அதனை ஒருகால் மறந்து பின் நினைங்தே வென்று சொல்லியதாக எண்ணி), மற்று-அதற்கு விரோதமாக, என் மறந்தீர் என்று - என்னை மறந்தீரென்று சொல்லி, (முன்னே தழுவுதற்கு அமைந்தவள்), என்னை—, புல்லாள் - தழுவாளாகி, புலத்தக்கனள் - பினங்கற்கு அமைந்தாள்.

1316. When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

எ. வழுத்தினு இம்மினே ஞக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரொன்று.

[இதுவுமது.]

(பி - ளா .) எ-து,—கூடியிருக்கின்றவள் யா ஸ்ரும்மினேஞகத் தன்னி
யற்கை பற்றி வாழ்த்தினாள்; அங்கனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை

616. சுக்கு கந்த-ம். அதி. புலவிதுணுக்கம்.
நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலாற் றும்மினீரொன்று
சொல்
- விப் புலங்தமுதாள், எ-று.
வாழ்த்தலூடு புலத்தல் இயையாமையின், அழித்தென்றான்.
அன்புடை
- யார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மரேன்று மென்பது
மகளீர்
- வழக்கு. இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலங்தாளென்பதாம்.
(தெ-ப-ா.)—(சூழியிருக்கின்றவள்),
தும்மினேன் ஆக—
(யான்) தும்மினேனாக, வழுத்தினாள் - (தன்னியற்கை
பற்றி)
வாழ்த்தினாள் ; (அப்படி வாழ்த்தியதானே), அழித்து -
(அக்கரு
த்தை) மற்றது, (உம்மை நினைத்து வருந்துகின்ற
மகளிருள்),
யார் உள்ளி - யார் நினைத்தலால், தும்மினீர் என்று—,
அழுதாள்—
(பணங்கி) அழுதாள்.
1317. When I sneezed, she blessed me, but at once
changed (her
mind) and wept, asking, “At the thought of whom did you
sneeze ?”
-
- அ. தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
லெம்மை மறைத்திரோ வென்று.
[இதுவுமது.]
- (பரி - ஸா.) எ-து,—எனக்குத் தும்மரேன்றியவழி

யாருள்ளித் தும்

மினீரொன்று புலத்தலையுஞ்சி, அதனை யான்டக்கிணேன் ;
அங்கணமடக்கவும்,

நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கலுற்றீரோ வென்று
சொல்லிப் புல

ந்தழுதாள், எ-று.

தும்முவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செறுப்பவு
மென்புழி இறந்த

துதழீஇய வெச்சவும்மை விகாரத்தாற்றெருக்கது. எம்மை யென்பது
நும்மோ

தியாது மியைபில்லாத வெம்மையென்பதுபட நின்ற இசையெச்சம்.
இதனை

வட்ரூலார் காகுவென்ப. தும்மினுங்குற்றம் ஒழியினுங்குற்றம்
மாயக்காற் செய

ந்பால தியாதென்பதாம்.

(தெ-ப-ா.)—(எனக்குத் தும்மல் தோன்றிய
விடத்தே

யார் நினைத்தலால் தும்மினீரொன்று பிணங்குதற்கு
அஞ்சி), தும்

மு செறுப்ப-அத்தும்மலை அடக்கவும், நுமர் உள்ளல் -
உம்மவர்

(உம்மை) நினைத்தலை, எம்மை மறைத்திரோ என்று -
(நும்மோடு

ஒரு சம்பந்தமும் இல்லாத) எமக்கு மறைக்கலுற்றீரோ
வென்று

சொல்லி, அழுதாள் - (பிணக்கி) அழுதாள்.

1318. When I suppressed my sneezing, she wept saying,
“I sup-

pose you (did so) to hide from me your own people's
remembrance of

you".

கூ. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குஞ் சின்சீர் ராகுதி கொன்று.

கநா. அதி. புலவிநுணுக்கம்.

கூகள் 617

[இதுவுமது.]

(பா-ஞா.) எ-து,—இவ்வாற்றினுடிய தன்னை யான் பணிக்குண ர்த்துங் காலும் வெகுளா நிற்கும், பிறமகளிர்க்கும் அவருடியவழி இவ்வாறே பணிக் குணர்த்து நீர்மையை யுடையீராகுதி கொன்று சொல்லி, எ-று.

இவள் தெளிவித்தவழியுக் தெளியாளன்பதுபற்றி என்மேலேற்றிய தவ ற்றை உடம்பட்டுப் பணிக்கேதன், பணிய அதுதானும் புலத்தற்கேதுவாய் முடி ந்தது, இனி யிவண்மாட்டுச் செய்யத்தகுவ தியாதென்பதாம்.

(தெ - ப - ஞா.)—தன்னை - (இவ்விதத்தாலே பிணங்கிய) தன்னை, உணர்த்தினும் - (நான் வணங்கி) பிணக்குத் தீர்க்கும் போதும், காயும் - கோபியாங்கிற்பள்; பிறர்க்கும் - பிறமகளிர்க்கும், நீர்—, இங்சீர் ஆகுதி என்று - (அவர் பிணங்கியபோது) இப்படியே வணங்கிப் பிணக்குத் தீர்க்குஞ் தன்மையீ ராகின்றீ கொன்று சொல்லி.

1319. Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)".

கா. நினைத்திருங்கு நோக்கினுங் காயு மனைத்துநீர் யாருள்ளி நோக்கினி கொன்று.

[இதுவுமது.]

(பரி-ஈ.) எ-து,—என்சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றை யொழிந்திருந்து தன்னவயவங்கள் தொப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளா ஸிற்கும் ; என்னவயவமைன்த் தும் நோக்கினீர் அவற்றதொப்புமையான் எம்மகளினா நினைத்தென்று சொல்லி, எ-து.

யான் எல்லா வவயவங்களானும் ஒருத்தியோடொத்தல் கூடாமையின் ஒன்று லொருவராகப் பலையு நினைக்கவேண்டும் அவரொல்லாளையும் யானறி யச் சொல்லுமினென்றுங் கருத்தால், அனைத்து நோக்கினீர் யாருள்ளியென் றன். வாளாவிருத்தலுங் குற்றமாயிற் வென்பதாம்.

(தெ - ப - ஈ.)—(என்சொற்களும் செயல்களும் பற்றித் தான் கோபித்தலால்), இருந்து - (அவைகளை யொழிந்து) இருந்து, நினைத்து - தன்னவயவங்களின் ஒப்பில்லாமையை) நினைத்து, நோக்கினும் - (அவைகளையே) பார்த்துக்கொண்டிருந்தாலும், காயும் - (என்னை) கோபியா ஸிற்பள், அனைத்தும் - என்னவயவம்) எல்லாம், நீர்—, யார் உள்ளி நோக்கினீர் என்று - (அவைகளி ஞைப்புமையால்) யாவளா நினைத்துப் பார்த்தி ரொன்று சொல்லி.

1320. Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person."

எ.அ

618. சுகநா கநந-ம். அதி. ஊடலுவகை.

| கநந - ம். அதி. ஊடலுவகை.

அஃதாவது அப்பெற்றித்தாய ஊடலை றமக்குக் கூடவின்பஞ் சிறங்

தழி அச்சிறப்பிற்கேதுவாய் அவ்வூடலைத் தலைமகனுவத்தலும்
தலைமகனுவத்

தலுமாம். அதிகாரமுறைமையும் இதனுணே விளங்கும்.

க. இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.

[தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்டதோழி
அங்கும் நீ புலக்கின்றதென்னை யென்றாட்கு அவள்
சொல்லியது.]

(பரி-ஞா.) எ-து,—அவர்மாட்டுத் தவறில்லையாயினும், நமக்கவர்
தலையளி

செய்கின்றவாறு அவரோடுதலை விளைக்க வற்றுகின்றது, எ-று.

அவர்க்கென்பது வேற்றுமை மயக்கம். அளவிறந்த
விண்பத்தராவிள்ளு

யானெய்தற்பாலதாய் இத்தலையளி ஒழிந்தாரு மெய்துவளைக்க
கருதி அது

பொருமையான் ஊடனிகழாங்கின்ற தென்பதாம்.

(தெ-ப-ஞா.)—அவர்க்கு - அவரிடத்து, தவறு -
பிழைகள்,

இல்லை ஆயினும் - இல்லையானாலும், அவர் அளிக்கும்
ஆறு -

(நமக்கு) அவர் அருள் செய்கின்ற விதம், ஊடுதல்
வல்லது -

பணங்கலை (விளைக்க) வல்லதாகின்றது.

1321. Although my husband is free from defects, the way
in which

he embraces me is such as to make me feign dislike.

உ. ஊடவிற் ரேண்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

[புலவாக்காலும் அத்தலையளி பெறலா யிருக்க அஃதிழந்து
புலவியான் வருந்துவதென்னை யென்றாட்கு அவள்

(பரி-ஞா.) எ-து,—ஊடலேதுவாக நங்கட்டோன்றுகின்ற சிறிய துணி

தன்னால் காதலர் செய்ய நல்ல தலையளி வாடுமாயினும் பெருமையெதும்,

எ-று.

தவறின்றி நிகழ்கின்றலூடல் கடிதினீங்களின் அத்தன்பழு நில்லாதென்

பாள் சிறுதுணியென்றும், ஆராமைபற்றி நிகழ்தலின் அதனால் நல்லளி வாடா

தென்பாள் வாடினுமென்றும், பின்னே பேரின்பம் பயக்குமென்பாள் பாடு

பெறுமென்றுங் கூறினால். அது வருத்தமெனப்படா தென்பதாம்.

(தெ-ப-ஞா.)—ஊடலில் தோன்றும் -

(பினங்குதலாலே

நம்மிடத்து) தோன்றுகின்ற, சிறு துணி - சிறிய துண்பத்தால்,

நல் அளி - (தலைவர்செய்கிற) நல்லருள், வாடினும் - குறையி

னும், பாடு - பெருமையை, பெறும் - அடையும்.

கநந-ம். அதி. ஊடலுவகை.

குகக 619

1322. His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.

ஈ. புலத்தவிற் புத்தேனை உண்டோ நிலத்தொடு
நீரியை தன்னு ரக்த்து.

[இதுவுமது.]

(பி - ள.) எ-து,—நிலத்தொடு நீர்கலக்தாற்போல
ஒற்றுமையுடைய காதலர் மாட்டுப் புலத்தல்போல நமக்கின்பங் தருவதொரு
புத்தேனால்கமுன் டோ, இல்லை, எ-று.

நீர் தானின்ற நிலத்திபல்பிற் ரூமாறுபோலக் காதலருக்
தாங்கூடியமகளி ரியல்பின ராகலான் அதுபற்றி அவரோடு புலவில்
நிகழுமென்பாள் நிலத்தொடு நீரியைக் கூறுகத்தென்றும், அவர் நமக்கு
மன்னராகவின் அப்புலவி பின்னே பேரின்பம் பயவாகின்றதென்பாள்
புலத்தவிற் புத்தேனை உண்டோ வென்றுங் கூறினார். உவமம் பயன்பற்றி
வந்தது.

(தெ - ப - ள.)—நிலத்தொடு—, நீர் - நீரானது,
இயைக் கூறும் அதன்னார் அகத்து - கலந்ததுபோல் ஒற்றுமை யுடைய
காதலரிட த்து, புலத்தவின் - பிணங்குதல்போல் (நமக்கு
இன்பஞ் செய் வது), புத்தேள் காடு-ஒரு தெய்வலோகம்,
உண்டோ - உள்தோ?

1323. Is there a celestial land that can please like the feigned
dis-like of those whose union resembles that of earth and water.

ச. புல்வி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
நூள்ள முடைக்கும் படை.

[அப்புலவி இனி யாதானீங்குமென்றாகுச்
சொல்லியது.]

(பி-ள.) எ-து,—காதலாப் புல்லிக்கொண்டு பின்விடாமைக்
கேது வாகிய அப்புலவிக்கண்ணே யுள்தாம் அதன்மேற்சென்ற
என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம், எ-று.

புலவியுள்ளு மேழாவது வினைகழ்ச்சிக்கண் வந்தது.
என்னுள்ள முடைக்கும் படைக்கலமென்றது வணக்கத்தையும்
பணிமொழியையும். படை க்கலமென்றாள், அவற்றுள் அப்புலவியுள்ள

மழுதலின் புலவி நீங்குந்திறங் கூறியவாறு.

(தெ - ப - ளா.)—புல்லி - (அண்பா) தழுவிக்கொண்டு, விடா-(பின்) விடாமைக்கு ஏதுவாகிய, புலனியுள் - அப்பினக்கி னுள்ளே, என் உள்ளாம் உடைக்கும் - (தன்மேற்சென்ற) என் னுள்ளத்தைச் சிதைக்கிற, படை - ஆயுதம், தோன்றும்-காணப் படும்.

1324. In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

620. கநந்-ம.

அதி. ஊடலுவகை.

நு. தவறில ராயினுக் தாம்வீழ்வார் மென்றே
எகறவி ஞங்கொன் றுடைத்து.

[தலைமகனை யூடனீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனுப்த
தன்னுள்ளே சொல்லியது.]

(பாி - ளா.) எ-து,—ஆடவர் தங்கட் டவறிலராயினும்
உடையார்போல

ஓடப்பட்டுத் தாம் விரும்பு மகளிருடைய மெல்லியதோள்களைக்
கூடப்பெறுத

வெல்லைக்கண் அவர்க்கு அப்பெற்றியதோ ரின்பம் பயத்தலுடைத்து,
எ-று.

உடையராயக்கால் இறந்த வின்பத்தோடு வருமின்பமு
மெய்துவ ராக

வின் அது மிகன்று, மற்றையிலராயக்காலும் வருமின்பத்தை
யிகழ்ந்ததில்லை

யென்னுங் கருத்தால், தவறிலராயினு மாங் கொன்றுடைத்தென்றான்.
ஊடவி

ஞைய வின்பம் அளவிற்குத்தவிற் கூறுகிறதென்பான், அப்பெற்றிய
தொன்

தென்றேன். தவறின்றி பூடியதூம் எனக்கின்பமாயிற் தென்பதாம்.

(தெ - ப - ரா.)—தவறு இலர் ஆயினும் - (ஆடவர்
தம்மி

டத்து) பிழையில்லாதவரா யிருந்தாலும், (உடையார்
போல்

பிணங்கப்பட்டு), தாம் வீழ்வார் - தம்மால் விரும்பப்படு
மகளி

ரது, மெல் தோள் - மெல்லிய தோள்களை, அகறவின் -
கூடப்

பெறுத சமயத்தில், ஆங்கு ஒன்று - (அவர்க்கு)
அப்படிப்பட்ட

தோ ரின்பம், உடைத்து - (பயத்தல்) உடைத்து.

1325. Though free from defects, men feel pleased
when they

cannot embrace the delicate shoulders of those whom they love.

சு. உணவினு முண்ட தறவினிது காமம்
புணர்தலி நூட வினிது.

[இதுவுமது.]

(பி - ரா.) எ-து,—உயிர்க்கு மேலுண்பதனினும்
முன்னுண்டதறுதல் இன்பங்கரும் ; அதுபோலக் காமத்திற்கு மேற்புண
ர்தலினும் முன்னெத்தவறு பற்றி பூடிதல் இன்பங் தரும், எ-று.

காமத்திற்கென்புழிச் சாரியையும் நான்களுருபும்
விகாரத்தாற்றெருக்கன. பசித்துண்ணும்வழி மிகவுண்ணலுமாய்
இன்சுவைத்துமாம் அதுபோல அகன்று கூடும்வழி ஆராதுமாய்ப்
பேரின்பத்துமாமெனத் தன்னனுபவம் பற்றிக் கூறியவாறு.

(தெ - ப - ரா.)—(உயிர்களுக்கு), உணவினும் -

(மேலே) உண்ணுதலினும், உண்டது அறல் -
முன்னுணப்பட்டது சீரணி த்தல், இனிது - இன்பந்தரும் ;
(அதுபோல), காமம் - காமத் துக்கு, புணர்தலின் - (மேலே)
புணர்தலினும், ஊடல் - (முன்
னைத்தவறு பற்றி) பினங்கல், இனிது - இன்பந் தரும்.

1326. To digest what has been eaten is more delightful than to
eat more; likewise love is more delightful in dislike than intercourse.

கநந-ம். அதி. ஊடலுவலைக.

கூக 621

எ. ஊடலிற் ரேற்றவர் வென்று ரதுமன்னும்
கூடலிற் காணப்படும்.

[இதுவுமது.]

(பி-ஈ.) எ-து, —காமருகர்தற்குரிய இருவருள்
ஊடலின்கட்டோற்ற வர் வென்றுராவர், அஃதப்பொழுதறியப்படாதாயினும்
பின்னைப் புணர்ச்சி யின்கண் அவராலியப்படும், எ-து.

தோற்றவர்-எதிர்தலாற்றுது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கட்ட
பேரின்ப மெய்தலின் வென்றுராயினூர். மன்னும் உம்மும் அசைநிலை.
யானதுபொழுது சாய்தலின் இதுபொழுது பேரின்பம் பெற்றேனன்பதாம்.

(தெ - ப - ஈ.)—(காமம் அனுபவித்தற்குரிய
இருவருள்), ஊடலில் தோற்றவர் - பினக்கிலே தோற்றவர்,
வென்றுர் - வென்றேராவார்; அது - (அப்பொழுது
அறியப்படாதாயினும்), கூடலில் காணப்படும் - (பின்னே)
புணர்ச்சியிலே (அவரால்) அறியப்படும்.

1327. Those are conquerors whose dislike has been defeated
and that is proved by the love (which follows).

அ. ஊடிப் பெறுகுவக் கொல்லோ நுதல்வியர்ப்பக்
கூடவிற் ரேன்றிய வுப்பு.

[இதுவுமது.]

(பரி-ஞா.) எ-து,—இது பொழுது இவனுதல் வெயர்க்கும்வகை
கலவி யின்கணுளதாய இனிமையை இன்னுமொருகால் இவனுடி
யாம்பெறவல்லே மோ? எ-ஆ.

கலவியது விசேடம்பற்றி நுதல் வெயர்ப்பவென்றான்.
இனிமை-கண்டு கேட்டுண் டியர்த்துற் றநிதளானுய வின்பம். இனி
அப்பேறு கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.
(தெ - ப - ஞா.)—நுதல் வியர்ப்ப - (இப்போது
இவளது) நெற்றிவெயர் வரும்பும்வகை, கூடவில் தோன்றிய -
புணர்ச்சியிடத்து உளதாகிய, உப்பு - இனிமையை,
(இன்னு மொரு கால்), ஊடி - (இவள்) பிணங்கி, பெறுகுவம்
கொல்-(யாம்) பெறவல்லமோ?

1328. Will I enjoy once more through her dislike, the pleasure
of that love that makes her forehead perspire?

கூ. ஊடுக மன்னே வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னே விரா.

622. கூடு

கநந்-ம். அதி. ஊட-லுவகை.

[இதுவுமது.]

(பரி - ஞா.) எ-து,—ஒளியிழையினை யுடையாள் இன்னுமெம்மோ
கேவோ ளாக; அங்கனம் அவனுடி சிற்றற்கும் அதனை யுணர்த்துதற் பொருட்
தியாமிர ந்து சிற்றற்குக் காலம் பெறும்வகை இவ்விரவு விடியாது
நீட்டித்தல் வேண் டுக, எ-ஆ.

ஊடுகே நீடுகவென்பன வேண்டிக்கோடத் பொருள். மண்ணிரண்டும் ஆக் கத்தின்கண் வந்தன. ஒதாரங்கள் அசைனிலை. கூடலின் ஊடலே மயமயுமென் பதாம்.

(தெ-ப-ா.)—ஓளி இழை - விளக்குகின்ற ஆபரணத்தை யுடையவள், ஊடுகமன்-(இன்னும் எம்மோ ⑥) பிணங்குவாளாக; (அப்படி பிணங்கி நிற்றற்கும் அதனைத் தீர்த்தற்பொருட்டும்), யாம்—, இரப்ப - இரங்கு நிற்றற்குக் (காலம் பெறும்வகை), இரா - இவ்விரவு, நீடுகமன் - (விடியாது) நீட்டித்தல் வேண்டுக.

1329. May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

க. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்.

[இதவுமது.]

(பரி-ா.) எ-து,—காமதுகர்ச்சிக் கின்பமாவது அதனை நுகர்தற்குரிய ராவார் ஆராமைபற்றித் தம்முடைதல்; அவ்வூடுதற் கின்பமாவது, அதனையள வறிந்து நீங்கித் தம்முட்கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம், எ-து.

கூடுதல்-ஒத்தவளவினராதல். முதிர்ந்ததுனியாயவழித் தன்பம் பயத்தலானும், முதிராதபுலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண் டற்கு மிடையாகிய வளவறிந்து நீங்குதலரிதென்பது பற்றிக் கூடிமுயங்கப் பெறினென்றான். அவ்விரண்டின்பழும் யான் பெற்றேனன்பதாம்.

ஈண்டுப் பிரிவினை வடநூன்மதம்பற்றிச் செலவு ஆற்றுமை விதுப்புப் புலவியென நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றுமை யுள்ளும், ஆற்றுமை படர்மெலிந்திரங்கல் முதல் நிறையழிதலீரூயவற்றுள் ஞம், விதுப்பு அவர்வயின் விதும்பன்முதற் புணர்ச்சிவிதும்ப ரீரூயவற்றுள் ஞம், புலவி செஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீரூயவற்றுள்ளுங் கண்டுகொள்க. அஃதேல் வடநூலார் இவற்றுடனே சாப்ததினனுய நீக்கத் தினோயுக் கூட்டிப் பிரிவினை ஜூவகைத் தென்றுராலெனின், அஃது, அறம்பொருளின்பமென்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவன்மையானும்,

முனிவராஜீன் யான் ஒருகாலத்தோர் குற்றத்துள்ளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும், ஈண்டொழிக்கப்பட்ட தென்க.

(தெ - ப - ளா.)—காமத்திற்கு - காமவனுபவத்திற்கு, இன் பம் - இன்பமாவது, ஊடுதல் - (அதனை அனுபவித்தற்குரியோர் ஆராமைபற்றித் தம்முள்) ஊடுதலாம் ; அதற்கு - அவ்வுடை

கநங்-ம். அ.கி. ஊடலுவகை.

கூடங் 623

ற்கு, இன்பம் - இன்பமாவது, கூடி - (அதனை அளவறிந்து நீங் கித் தம்முள்) கூடி, முயங்கப்பெறின் - புணர்தல் கூடுமாயின், (அப்புணர்ச்சியாம்.)

1330. Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

கற்பியல் முற்றிற்று.

காமத்துப்பால் முற்றிற்று.


திருவள்ளுவர் மூலமும் உணையும்
முற்றுப்பெற்றன.

உணைச்சிறப்புப்பாயிரம்.

திருத்தகுசீர்த் தெய்வத் திருவள்ளுவர்தங்
கருத்தமைதி தானே கருதி—விரித்துநொத்தான்
பன்னு தமிழ்தேர் பரிமே ஸமக்ஞென்னு

மன்னு முயர்நாமன் வந்து.
பாலெல்லா கல்லாவின் பாலா மோ பாரிலுள்ள
நாலெல்லாம் வள்ளுவர்செய் நூலா மோ—நாலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே ஸழகன்
தெரித்தவுரை யா மோ தெளி.

உரைச்சிறப்புப்பாயிரம் முற்றிற்று.



திருக்குறளின்

சிறப்புப்பாயிரமாகிய

திருவள்ளுவமாலை.

(அச்சி.)

க. திருத்தகு தெய்வத் திருவள் ஞவரோ
உருத்தகு நற்பலகை யொக்க - விருக்க
வருத்திர சன்ம ரௌவனாத்து வாணி
லொருக்கவோ வென்றதேரர்சொல்

(இ-ள.) திருத்தகு தெய்வம் - அருட்செல்வத்தையும் (அதற்குத்) தக்க தெய்வத்தன்மையையும் உடைய, திரு வள்ளுவரோடு, உருத்தகு எல் பலகை - (அவரிருத்தற்குத் தனது) உருவத்தினுலே தக்க எல்ல சங்கப்பலகை யிடத்து, உருத்திரசன்மர்-, ஒக்க இருக்க என உராத்து - சமானராயிருக்கக் கடவுளன்றுசொல்லி, வாணில் - ஆகாசத்திலிருந்து, ஒருக்க - (அவ்விடத் துள்ள புலவர் கருத்தையெல்லாம்) ஒற்றுமைசெய்யும்படி, ஓர்சொல் - ஒரு வாக்கியம், ஒவென்றது - ஒவென்று இரைங்கெதமுந்தது, எ-று.

“அருட்செல்வுஞ் செல்வத்துட் செல்வம்” என்பவாகவின், திருவென்ற தற்கு அப்பொருளுாக்கப்பட்டது. தெய்வத்தன்மை - தெய்வத்தி எவதார மாய் விளங்குகை ; தெய்வத்தன்மை யில்லார்க்கு அருளுளதாயினும் அதனு லே பெரும்பயன் விளையாமையின், தகுதிசொல்லப்பட்டது. திருவள்ளுவரொ ண்ணும் பெயருள் திருவென்பது உயர்வையும், வள்ளுவரொன்பது வண்மையை யுடையரொன்பதையும் விளக்கின்றனவாகவின், அது வேதத்தில் இலைமறை காய்கள்போற் பலவிடங்களினு மறைந்து வெளிப்படாதிருந்த மெய்ப்பொருள்களையெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக் கொடுத்தருள் செய்தவரோ

நன்னாக்காரணம்பற்றிவந்த பெயராயிற்று. வள்—முதனிலை, அர் - இறதினிலை, உ - சாரியை. அம்முதனிலைக்குப் பொருள் - ஈகை. உருத்திரசன்மர் - உருத்தி ரனுல் அடைந்த சன்மத்தை யுடையவலொன விரியும். அவர் முருகக்கடவுள்து திருவவதாரமாய் வணிகர் மரபிற்குண்டிய மூங்கைப் பிள்ளையார். அசரிரி - அருவமாயெங்கு நிறைந்துள்ள முதற்றெய்வம். அரங்கேற்றத் தொடங்கிய காலத்துத் தெப்புப்புலவரோடு ஒப்பவிருந்து கேட்டற்குத் தகுதியுடையோர் யாரொன யாவரும் எண்ணமுற்று சின்றவழி இவ்வசரிவாக்கியம் பிறந்தது. என்றதெனப் படர்க்கை விணையாகக் கூறவின் ஆண்டு சின்றுகேட்ட புலவர்கள் ஒருவர் அதனை இங்களும் பாடலாகச் செய்தனரென்றறிக.

2 2

சிறப்புப்பாயிரமாகிய

(நாமகள்.)

2. நாடா முதனுன் மறைநான் முகனுவிற்
பாடா விடைபார தம்பகர்ந்தேன் - கூடானா
யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

(இ-ள்-) கூடானா எள்ளிய வென்றி இலக்கு இலை வேல் மாற - டகைவு கைப் (புறங்கொடுக்கச் செய்து) இகழ்ந்த வெற்றியை உண்டாக்கி விளங்கா சின்ற தகட்டுவடிவாயுள்ள வேற்படையையுடைய பாண்டியராசனே, நாடா - (உலகத்தார் விதிவிலக்குகளை அறிந்து உய்யும்வழியை) நாடி, முதல் - படைப் புக்காலத்திலே, நான்முகன் நாவில் - பிரமனது நாவிலிருந்து, நான்மறைபாடா - (இருக்குமுதலாகிய நான்குவேதங்களையும்) பாடி, இடை - (இதற்கும் அதற்கும்) நடுவான்காலத்திலே, பாரதம் பகர்ந்தேன் - பாரதமாகிய வேதத்தைச் சொல்லினேன் ; பின் - (அதற்குப்) பிற்பட்ட இக்காலத்திலே, என் வாக்கு—, வள்ளுவன்வாயது - (திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி) வள்ளுவன்வாயின் கண்ணதாயிற்று, எ-து.

வேதமும் சங்கோருபமாகையால் பாடாவென்றார்கள். தன்கணவனுக்கிளின், நான்முகனுவி விருந்தென்றும், அவனவதாரமாகவின், வள்ளுவன் வாயதென் வாக்கென்றும், கூறினார். பாரதம் வியாசனாக்கொண்டு சொல்லப்பட்டது. இதனால் நான்மறை - பூர்வவேதமும், பாரதம் - மத்தியவேதமும்,

திருக்குறள் - உத்தரவேதமும் என்றதாயிற்று. பூர்வவேதம், பின் வியாசரா லே நான்காக வகுக்கப்பட்டமைபற்றி நான்மறையெனப்பட்டது. அன்றி நா னெணப்பிரித்து எழுவாயாக்கினுமாம். வேதம் மூலகைத்தென்பதூம், இவற்றதுதோற்றமுறையால் இஃது வாக்கியபிரமாணத்தாற் சிறப்புடைத்தென்பதூம் சொல்லியடி.

(இறையனுர்.)

ஏ. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினு நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் - குன்றுத செந்தளிர்க் கற்பகத்தின் நெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(இ-ள்.) மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல் - புலவர்க்கரசனுகிய வள்ளுவன்வாயிற் பிறந்த திருக்குறளானது, என்றும் யானர் புலராது - எக்காலத்துக் தன்னமுகுகெடாமல், நாள்செல்லுகினும் நின்று அலர்ந்து - செடுங்காலங்கழியினும் நிலைபெற்று மலர்ந்து, தேன் பிலிற்று நீர்மையதாய் - தேனைச் சொரிகின்ற குணமுடையதாய் (விளங்குமாதலால்), குன்றுச் செந்தளிர்க் கற்பகத்தின் - குறைவுபடாத செய்யதளிர்களைடைய கற்பகத்தினது, தெய்வத் திருமலர்போல்-தெய்வத்தன்மைபொருஞ்சிய உயர்வாகிய மலர்போலும், எ-று.

திருக்குறளுக்கு அழகு - சொன்னுமுடிபு பொருண்முடிபின் குணங்களும், அலர்தல் - எங்கும் பரவுதலும், தேன்பிலிற்றல் - இருமையின்பங்களும் வினைத்தலும் ஆம். சொல்—ஆகுபெயர். இறையனுர் கடவுளாகவின், இனி இதிற் சிறப்பதொன் றளதாவதின்றென்னுங் துணிவுதோன்ற என்றுமென்றும், பின்னும் அதனை வலியுறுத்தற்கு நாட்செல்லுகினு நின்றென்றும் வாழ்த்துப் பொ

திருவள்ளுவமாலை.

ஏ 3

ரூள்பட இவ்வாறு சூறினுர். இது அழியாதுநின்ற பெருகிப்படயன்படுமாறு
சொல்லியடி.

(உக்கீப்பெருவழீயார்.)

நான்மறையின்மெய்ப்பொருளீஸ் முப்பொருளாங்கான் முகத்
 தோன், ரூன்மறைங்து வள்ளுவனுய்த்
 தங்துரைத்த-நூன்
 முறையை, வந்திக்க சென்னிவாய்
 வாழ்த்துகங்களெஞ்சு
 சஞ்சு, சிந்திக்க கேட்க செனி.

(இ - எ) வள்ளுவனுய்த், தான்மறைங்து - தனது திருமேனியை
 மறை த்து, நான்மறையின் மெய்ப்பொருளீஸ் - நான்கு வேதங்களிலை
 னுண்மைப்பொருளீஸ், தங்து - (இவ்வுலகத்திலே) கொணர்ந்து, முப்பொருளா
 - (அறம்பொருளின்பமென்னு) முப்பாற்பொருளதாக, நான்முகத்தோன்
 - பிரமனுல், உரைத்த - திருவாய் மலர்ந்தருளப்பட்ட, நூல் - நூலினது,
 முறையை - புது தகத்தை, சென்னிவந்திக்க - (எனது) தலையானது
 தொழுக்கவது ; வாய் வாழ்த்துக - வாயானது வாழ்த்தக்கவது ; நல்
 நெஞ்சுசம் சிந்திக்க - நல்ல மனமானது நினைக்கக்கவது ; செவிகேட்க -
 காதுகளானவை கேட்கக்கடவன, எ-று.

முப்பொருள்—ஆகுபெயர். இவ்வேதப்பொருள் ஆதியிலே
 வேதஞ்சொல்லியோனுலேயே சொல்லப்பட்ட மையால் உலகத்துச்
 சமயாசாரியர்களாலும் பிறராலும் ஒன்றற்கொன்று மாருக்கொள்ளப்பட்ட
 பொருள்கள்போல் ஸ்வ தன்றென்பது தோன்ற மெய்ப்பொருளென்றார்.
 கலையுள்ளர் புலமையிற் தலைமையோனுகி, விதிமுறைவழாது
 முதுஷிலம்புரக்கும், பெருந்தகையுக்கிரப் பெருவழுதி யென்றுங்,
 தன்னிகரில்லா மன்ன வர்பெருமான், தான்மேற்கொண்ட சிறப்பைப்
 பலரும், அறிந்துமேற்கொள்ள இவ்வாறு வழிபாடு கூறி னுன். “மன்ன
 னெப்படி மன்னுமிரப்படி” ஆகவின், இப்புத்தகத்தை முன்னே பூசித்து மெய்
 மொழி மனங்களால் வணக்கஞ்செய்து பின் கேட்கவேண்டு மென்று
 சொல்லியபடி.

(கடிலர்.)

நு. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
 பனையளவு காட்டும் படித்தான் - மனையளகு
 வள்ளைக் குறங்கும் வளாட வள்ளுவனுர்
 வெள்ளைக் குறட்பா விரி.

(இ - ள்.) மனை அளகு வள்ளிக்கு உறங்கும் வளநாட் - மனையில் வளர்க் கப்படுகின்ற பறவைப்பேடுகள் உலக்கைப்பாட்டால் கண்ணுறவுக்குகின்ற வள ம் பொருங்கிய நாட்டையுடைய அரசனே! வள்ளுவனுர் வெள்ளை குறட்பா விரி - திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்ட குறள்வெண்பா (மிகப்பெரிய பொருளை) தன்னுட்கொண்டு காட்டுதல், தினை அளவு போதாச் சிறுபுல் நீர்- தினையரிசியினளவுக்கும் போதாத சிறிய புல்வினது துணியின்கணுள்ள டனி நீரானது, நீண்ட பனை அளவுகாட்டும் படித்து - உயர்ந்த பனையினளவான அதன் சாயையைத் தன்னுட்கொண்டுகொட்டுக் குணம்போலுள்ள குணத்தை யடைத்து, எ-று.

4 ச

சிறப்புப்பாயிரமாகிய

பீரா—ஆகுபெயர். ஆல்—அசை. பறவை - கிளிமுதலியவை. உலக்கைப் பாட்டு - மகளிர்பரிமளப்பொடி. இழக்கின்றபோது பாடும்பாட்டு. விரி-விரி த்தல். எப்படி மிகச்சிறிய பனித்துளியிலே மிகப்பெரிய பனைமரத்தின்சாயை அடங்கிவிளங்குகின்றதோ அப்படியே மிகச்சிறிய இக்குறள்வெண்பாவில் மிகப் பெரியபொருள் அடங்கி விளங்குகின்றதென்பதாம். இது சுருக்கியிருங்கும் விரிவானபொருளை விளக்குமாறு சொல்லியபடி. இதுமுதலியன சங்கத்துப்

புலவராலே பாடப்பட்டன.

(பரணர்.)

சு. மாலுங் குறளாய் வளர்க்கிரண்டு மாண்டியான் ஞால முழுது நயந்தளங்தான் - வாலறிவின் வள்ளுவருங் தங்குறள்வெண் பாவழியால் வையத்தா ருள்ளுவவெல் ஸாமளந்தா ரோர்ந்து.

(இ - ள்.) மாலும் - திருமாலும், குறளாய் - குறளாய்ப்பிறந்து, வளர்

ந்து—, இரண்டு மாண் அடியால் - இரண்டுபெரிய அடிகளால், ஞாலம்

முழு

தும் - உலகமினைத்தையும், கயந்து அளந்தான் - விரும்பி அளந்தான், வாவறி

விள் வள்ளுவரும்-மெய்யுறிவினையுடைய திருவள்ளுவரும், தன் குறள்வெண்பா

அடியால் - தம்மினின்றுங்தோன்றி (அங்கிலைசிற்கின்ற) வெண்பாக்குறளின்(இர)

ண்டுசிறிய) அடிகளால், வைத்தார் உள்ளுவது எல்லாம் - அவ்வுலகமினைத்திலு

முன்னோரால் நினைக்கப்பட்டவற்றை யெல்லாம், ஓர்த்து அளந்தார் - ஆராய்

ந்து அளந்தார், எ-று.

உம்மையிரண்டும் முறையேதேவரிற் பெரியோனுகியவென்றும், மனிதரி

ந்திறியராய்க் காணப்பட்டவென்றும் பொருள்படங்கின்றன. உபமானத்திலே

வளர்தலும் பெருமையும் சொல்லுதலால் உபமேயத்திலே அவற்றுக்கு முரணு

கிய நிலைநிற்றலும் சிறுமையும் வருவிக்கப்பட்டன. மாலுக்குத் தானேகுறளாத

நும் பின்பு அங்கிலைநில்லாதுவளர்தலும், பேரடிகளால் அளவுபட்ட உலகத்தை

யளத்தலும்,திருவள்ளுவருக்குத் தம்மினின்றுக் குறளீன் உண்டாக்குதலும், அது

தன்னிலைநிற்றலும், அதன் சிற்றடிகளால் அளவுபடாத நினைப்பின் விடயங்களை

அளத்தலும் சொல்லப்படுதலாலும், வேற்றுமையறிக. நினைக்கப்பட்டனவெல்ல

லாம் இதனகத்து அளவுசெய்யப்பட்டமை சொல்லியபடி.

எ. தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளாலானு வறமுதலா மங்கான்கு - மேனேரூருக் கூழி னுகாத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னுற்று மற்று.

(இ-ள்.) தானே முழுதுணர்ந்து - தாமே (வேதப்பொருள்)

அனைத்தை

யும் அறிந்து, தன் தமிழின் - தண்ணிய தமிழின்கண், வெண்குறளால் - குறள்

வெண்பாக்களால்; ஆனாலும் அறம் முதல் ஆம் அங்கான்கும்-விட்டுச்செல்குதல் கூடாத

அறமுதலாகிய அங்கான்கு பொருள்களையும், ஏனோருக்கு - அவற்றையறியாத

வர்களுக்கு, (அவர் எனிதினரிய), ஊழின் - முறையால், உரைத்தாற்கும் -

சொல்லியருளிய திருவள்ளுவருக்கும், ஒள்ளீர் முகிலுக்கும் - ஒள்ளிய நீணாத்

தந்த மேகத்துக்கும், உலகு - இவ்வுலகமானது, மற்று என் ஆற்றும் - எதிர் திருவள்ளுவமாலே.

ஞ ५

ஙன்றியாதுசெய்யும் (செயக்கிடந்தது ஒன்றும் இல்லை;) வாழி - (அவரும் அதுவும்) வாழ்க, எ-று.

ஆனாலுமை - நீங்காமை. தானே முழுதுணர்ந்தெனவே ஆசாரியராயிருந்து பிறரறிவிக்க அறிந்திலையான்றதாயிற்று. முழுதுமென்னு மும்மைதொக்கது. ஒண்மை இனிமைமேல் நின்றது. முறை-நூலின் முப்பொருள்களின் கிடக்கையொழுங்கு. நாயனார் கொடைச்சிறப்புச் செல்லியபடி.

(மாழிலனுரி.)

அ. அறம்பொரு னின்பம்வீ டென்னுமங் நான்கின்

றிறங்தெரிந்து செப்பிய தேவை - மறங்தேயும்

வன்னுவ னென்பானேர் பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்.

(இ-ள்.) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அங்கான்கும் - அறமுத

ஸாகச் சொல்லப்பட்ட அவ்வேதப்பொருள்களாகிய நான்களைது, திறம் தெரி ந்து - கூறுபாட்டையும் அறிந்து, செப்பிய - (உலகத்தார்க்குச்) சொல்லிய, தேவை - தேவனை, மறந்தேயும் - மறந்தாயினும், வள்ளுவன் என்பான் - (ஒருமணிதனுக உட்கொண்டு) வள்ளுவனென்று சொல்லுதற்கு ஒருவனுள் ஞபின் அவன், ஓர் பேதை-அறிவில்லாதவனுவன்; அவன் வாய்ச் சொல் - அவனது வாயிற்பிறக்த அச்சொல்லீ, அறிவுடையார்-, கொள்ளார் - கொள்ள மாட்டார், எ-று.

அறமுதலியவற்றின் கூறுபாடு - அவற்றினது தொலைவுகளைவிரிகள். மறந்தேயு மென்றதனால் நினைப்புடன் சொல்லுவோன் பேதையிற் பேதையாமென்றதாயிற்று. முன்னும் பின்னுமுள்ள பாட்டுகளில் இப்பெயர் தெய்வத்தன் மையைக் குறிப்பிக்கும்படி நன்கு மதித்து உயர்த்திச் சொல்லப்படுதலால், ஒரு மனிதனுக உட்கொண்டென்பது வருவிக்கப்பட்டது. அன்றி ஒலிக்குறிப்பி ஞலே, சாதியிழிவுதோன்ற வள்ளுவனென்பா ஞனினு மமையும். இக்குறிப் பொலியை வடதுலார் காகுசரமென்பர். தெய்வப்புலவரை அவமதிப்பி ணிழிவுசொல்லியபடி..

(கல்லாடர்.)

க. ஒன்றே பொருளென்னின் வேறெற்றெப் வேறெறன்னி என்றெற்றெப் வாறு சமயத்தார் - நன்றெற்றன வெப்பா லவரு மியைபவே வள்ளுவனுர் முப்பான் மொழிந்த மொழி.

(இ-ள்.) ஆறு சமயத்தார் - அறுவகைமதத்தோரும், ஒன்றே பொருள் என்னின் - (ஒருமதத்தார் தமதுநாலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய) பொருள்கள் ஒன்றேயென்று நாட்டுவராயின், வேறு என்ப - (மற்றொருமதத்தோர் தமது நாலிலே அதனை மறுத்து அவை) வேறுமென்று நாட்டுவர், வேறு என்னின் - (அப்படி) வேறென்றுநாட்டின், அன்று என்ப - (பின்னெலும் மதத்தோர் அதனை) அன்றென்றுமறுப்பர் ; (ஆதலால் சமய நூல்களெல்லாம் இவ்வாறு மறுக்கப்படுகின்றன): வள்ளுவனுர் முப்பான் மொழிந்த மொழி - திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்டதுலீ, நன்று என்ன - நன்

தென்று கொள்ளுதற்கு, எப்பால்வரும் - எவ்வகைப்பட்ட பகுதியேரும், இயைப - உடன்படிவார், எ-று.

மொழி—ஆகுபெயர். ஆதுமதமாவன - வியாசமதம், சைமினிமதம், பதஞ்சலிமதம், கபிலமதம், கணுதமதம், அச்சுபாதமதம், அன்றிச் சைவவைணவழுதலியவற்றைக் கூறினுமாம். எச்சமயத்தாருமென்னுது எப்பால வருமென்றதனால் வேதத்துக்கு உட்பட்ட சமயத்தாரோயன்றிப் புறப்பட்ட சௌனம், பொத்தம், சார்வாகம் முதலிய மதத்தாரும், பலவகைப்பட்ட சாதியாரும், தேசத்தாரும், காலத்தாரும், பிறரும், தழுவப்படுதலுமிக. இதுவே பொதுவேதமென்றடி.

(சித்தலைச்சாத்தனீர்.)

க0. மும்மலையு முங்காடு முங்கதியு முப்பதியு

மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுக்

தா முடைய மன்னர் தடமுடியேற் றூரன்றே

பாமுறைதேர் வள்ளுவர் முப் பால்.

(இ-ன்.) வள்ளுவர் - திருவள்ளுவரது, பா முறைதேர் முப்பால் - பாக்களின் (முன்பின்) முறைதெரிதற்கிடாகிய திருக்குறளானது, மும்மலையும் - (கொல்லிமலை நேரிமலை பொதியமலை எனப்படுகின்ற) மூன்றுமலைகளையும், முங்காடும் - (குடாடு புனரை தென்னுடு எனப்படுகின்ற) மூன்றுநாடுகளையும், முங்கதியும் - (பொருளைந்தி காவிரிந்தி வையைந்தி எனப்படுகின்ற) மூன்று நதிகளையும், முப்பதியும் - (கருஞர் உறையூர் மதுரை எனப்படுகின்ற) மூன்று பதி களையும், மும்முரசும் - (மங்கலமுரசு வெற்றிமுரசு கொடைமுரசு எனப்படுகின்ற) மூன்று முரசுகளையும், முத்தமிழும் - (இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் எனப்படுகின்ற) மூன்றுதமிழ்களையும், முக்கொடியும் - (விற்கொடிபுலிக்கொடி மீன்கொடி எனப்படுகின்ற) மூன்று கொடிகளையும், மும்மாவும் - (கனவட்டம் பாடலம் கோரம் எனப்படுகின்ற) மூன்று குதிரைகளையும், தாமுடைய மன்னர் - தாமுறையேடுடைய (சேர்சோழபாண்டியர் எனப்படுகின்ற) மூவரசருடையவும், தடமுடிமேல் - பெரியமுடிகளின்மேலே கொள்ளப்பட்ட, தார்அன்றே - மாலீஸயன்றே, எ-று.

அன்றேவென்றது பலரறிதெற்றம். முப்பால் - ஆகுபெயர். மும்முரசும் முத்தமிழும் அம் மூவரசர்க்கும் பொதுமையவாயினும் இம் முறையினமை

அவர் சூழ்மரபிற் கியைந்தனபோலும். அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப்புச்சொல்லியபடி.

(மநுத்துவன்றுமோதானுர்.)

கக. சீங்கிளிர்க் கண்டங் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குங் தலைக்குத்தில் - காங்கி
மலைக்குத்து மால்யானை வள்ளுவர் முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

(இ - ஸ்) காங்கி மலைக் குத்து மால் யானை-(தன்பகையென) வெசுவுண்டு
மலையைக் குத்துகின்ற பெரியகளிறுபோலுள்ள வரசனே! சீங்கிளிர் கண்டம் -
சீங்கிளிர்க் கருக்களையையும், தெறி சுக்கு - சிதைக்கட்பட்ட சுக்கையும், தேன்
ளாய் - தேனேடுகலங்கு, மோந்தபின்-, (அதனால்), யார்க்கும் - (தலைக்

திருவள்ளுவமாலை.

எ 7

அத்திடையோர்) யாவர்க்கும், தலைக்குத்து-, இல் - இல்லையாகும்; வள்ளு
வர் முப்பாலால்-, சாத்தற்கு - சீத்தலைச்சாத்தனார்க்கு, தலைக்குத்து-,
தீர்வு - இல்லையாயிற்று, எ-று.

யானைபோல்டவைன யானை யெனலால் ஆகுபெயர். முன்
கேட்கப்பட்ட நூல்களிலெல்லாம் பல சொற்குற்றங்களும்
பொருட்குற்றங்களும் கண்டு பொ ருமல் தலையில் அறைக்குதொண்டு
வங்கமையால் புண்பட்டுக் குத்தல் உண் டாமிருந்தது. இதன்கண் ஒர்
குற்றமுங் காலைப்பெறுமையால் அது நீங்கிற்றென்க. எப்படி அம்முன்று
சரக்கும் அதற்குமருந்தாமோ அப்படியே இதற்கு இம்முன்றுபாலும்

மருந்தாயின வென்பதாம். தீர்வென்றுக் கொழிந்தெயர் முற்றுப்பொருளில்வங்தது. இதன் குற்றமற்று விளக்குகை சொல்லியடி. (நாகன்றேவனுர்.)

கூ. தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா மப்பா லொருபாவை யாய்பவோ வள்ளுவனுர் முப்பான் மொழிமூழ்கு வார்.

(இ-ன்.) தாளார் மலர்ப் பொய்கை - நாளத்தோடுபொருந்திய தாமரை மலர்களையுடைய ஒருகளத்து நீரின்கண்ணே, குடை வார் - மூழ்குவோர், தண்ணீரை - (வேறு) தண்ணீரை, வேளாது ஒழிதல் - விரும்பாதொழிதல், வியட்பு அன்று - வியப்பைச் செய்வதன்று; வள்ளுவர் முப்பால் மொழி - திருவள்ளுவரது முப்பால்களையுடைய நாவின்கண்ணே, மூழ்குவார்-, தா ம்-, வாளா - வீணை, அப்பால்-, ஒருபாவை - ஒருநூலை, ஆய்பவோ-விரு ம்புவாரோ (விரும்பார் ஆதலின் இதுவே வியப்பைச் செய்வதாம்.) எ-று.

தாளார் மலொனலால், தாமரை மலொனப்பட்டது. வியட்பைச் செய்வ தை வியப்பென்றார். மூழ்குதல், இங்கே கருத்துமுழுதும் அழுக்திதிற்றன்மே னின்றது. மொழி - ஆகுபெயர். ஒகாரம் - எதிர்மறை. விரும்புதலாகிய கார ஷத்தை ஆய்பவோவெனக் காரியமாக உபசரித்தார். அதுவியப்பன் ரென்ற மையாலே இது வியப்பென்றதாயிற்று. உயர்வானபொருள் பெற்றேர்க்கு அதினிழிவான பொருளையும் பெறவிரும்புதல் இயல்பாயிருக்க, குளிர்க்கி இன் சுவை நறுமணமுதலை குணக்களாலே சிறந்த ஒரு தாமரைக் குளத்து ஸோப் பெற்றேர்க்கு அதனுற்றுனே அமைதிபெற்று வேறு தண்ணீரைப் பெற விரும் பாமை வியட்பைச் செய்வதாயிற்று. ஆயினும் இதுகாறும் ஒருநூலைக் கற் றேர்க்கு வேறுநூலைக்கற்க விரும்புதலன்றி விரும்பாமையில்லா திருக்க இப் போது உளதாகவின் இதுவே டெருவியட்பைச் செய்வதென்ற தாயிற்று. இதனால் இந்தாலகத்து எங்குற் பொருளும் அடங்கி மிருக்கின்றமை குறிப் பிக்கபட்டது. பல நூல்களையும் கற்கவிரும்புவோர்க்கு இதுவொன்றே அமைதல் சொல்லியபடி.

(அசிசிற்கிழார்.)

கங். பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிக்கு திறந்தொறுஞ் சேரச் - சருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் ஸால்.

8. அ

சிறப்புப்பாயிரமாகிய.

(இ - ன்.) பரந்த பொருள் எல்லாம் - (வேதத்திலே) ஒன்றேடொன்று
மயங்கினின்ற கால்வகைப் பொருள்களையும், பார் அறிய - இப்பூமியிலுள்ளோர்
அறிதற்பொருட்டு, வேறு தெரிக்கு - வேறூக்கப்பிரித்து, திறம் தொறும் சேர-
(அது அது தனது தனது) வகையோடு சேரும்படி, சருங்கிய சொல்லால் -
சில சொற்களால், பொருள்விளங்க-கருத்துத்தோன்றும்படி, விரித்துச் சொல்
லுதல் - விரியும்படி வைத்துச்சொல்லுதல், வல்லார் - வல்லவர், வள்ளுவர் அல்
லால் - , ஆர் - ஒருவரும் இல்லை, எ-று.

பார் - ஆகுபெயர். திறம் - அறமுதலியவற்றின் கூறுபாடு, சுருங்கச்சொ
ல்லால் விளங்கவைத்தன்முதலிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட்ட
நன்னோ அப்படி பிறரால் அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று.
நாலுக்கும், காயனார்க்கும், தகுதி சொல்லியபடி.

(போன்முடியார்.)

கங். கானின்ற தொங்கலாய் காசிபனூர் தந்ததுமுன்
கூநின் றளங்த குற்றெளன்ப - நான்முறையான்
வானின்று மண்ணின் றளங்ததே வள்ளுவனூர்
தாநின் றளங்த குறான்.

(இ-ன்.) கான் நின்ற தொங்கலாய்-மணந்தங்கப்பெற்ற மாலீஸையைடைய
பாண்டியராசனே ! முன் - முற்காலத்திலே, காசிபனூர் தந்தது - கசியப
ராலே தரப்பட்டகுறளை, கூநின்று - மண்ணின்கண்ணேநின்று, அளங்த -
(உலகத்தை) அளங்த, குறள் என்ப - குற்றெளன்று சொல்லுவர் ; தாம்னின்று -

தாம (இங்கே) எழுந்தருளி, வள்ளுவனுர் அளந்த குறள் - திருவள்ளுவராலே தரப்பட்ட குறள், நால் முறையான் - நாலின்முறையோடுசூடி, வான் நின்று - விண்ணின்கண்ணே நின்றும், மண் நின்று - மண்ணின்கண்ணே நின்றும், அளந்தது - (உலகத்தை) அளந்தது, எ-று.

கு கூ என நீண்டது. ஆனாலும் ஒடுவெருபின்பொருளில் வந்தது. அக் குறள் வஞ்சித்துப் பெற்றனத்தலால் நூன்முறையோடு கூடாததாயிற்று. இக்குறளுக்கு ஒவியடிவும் வரிவடிவுமென இரண்டு வடிவங்களையால், ஒவி வடிவுக்கிடம் வானுதலின் வானின் தென்றும், வரிவடிவுக்கிடம் மண்ணுதலின் மண்ணின்தென்றும், கூறினார். இக்குறளுக்கு நூன்முறையோடு கூடலும் அரவிற்றலும் மிகுத்துச்சொல்லி வேற்றுமை செய்யப்பட்டது. முன்மாலு மொன்பாட்டிலே காயனார்க்கும் மாலுக்கும் இப்பாட்டிலே திருக்குறளுக்கும் மால வதாரக்குறளுக்கும் ஒப்புமை குறித்துச் சொல்லால் வேறு பாடாம். உலகத்துப் பொருளொல்லாம் இஃது அளத்தற்சிறப்புச் சொல்லியபடி.

(கோதமனுர்.)

கரு. ஆற்ற லழியுமென் நந்தணர்க ஞைன்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா-கேட்டெழுதி வல்லுங்கும் வல்லாரும் வள்ளுவனுர் முப்பாலைச் சொல்லிடனு மாற்றல்சோர் வின்று.

(இ-ன்.) அந்தணர்கள்—, கான்மறையும் - கான்கு வேதங்களையும், உரைத்து - வாய்ப்பாடமாக, போற்றி - காப்பாற்றி, ஆற்றல் அழியும் என்று - (ஏட்டின்கண் எழுதிவைத்தால் வலியில்லாரும் ஒதுவராதவின் இவற்றின்) வலி

மைகுறையுமென்று, ஏட்டின்புறத்து - ஏட்டின்கண், எழுதார் - எழுதார்கள், வள்ளுவனுர் முட்பால் - திருவள்ளுவரது திருக்குறலீ, ஏட்டு எழுதி - ஏட்டி எக்கணமுதிவைத்து, வள்ளுவரும் - வலியுடையவரும், வள்ளாரும் - உவியில் ஸாரும், சொல்லிடிலும் - ஒழினுலும், ஆற்றல்சோர்வு தல்லப்பிலை, எ-று.

இன்று - வலிமைகுறை

அவ்வேதத்துக்கு உதாத்தம் அதுதாத்தம் என ப்பட்ட சுரங்களின் ஏழு வாம லோதல்வேண்டுமென்னும் விதியளதாதலின் அதற்குத் தகுதியுடைய அந்தண்ணே அதிகாரிகளாயினார். இதற்கு அஃதில்லாமையால் யாவரும் அதி காரிகளாவான்றறிக. சொல்லிடிலும் மென்றதனால் பொருளுணர்ச்சிக்கு இத ந்தும் வலிமை வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆற்றல் - சொற்செறிவின் நிட்பம், இங்களங்கூறவே அவ்வேதம் சொல்லின்கண்ணே தலைமையுடைத் தென்பதாலும், இவ்வேதம் பொருளின்கண்ணே தலைமையுடைத் தென்பதாலும், பெறப்பட்டன. ஒதப்படுதலில் அவ்வேதத்தினும் இது சிறப்புடைமை சொல்லியடி.

(நீத்தக்தனுரி)

ககு. ஆயிரத்து முந்நாற்று முப்ப தருங்குறனும் பாயிரத்து ஞேடு பகர்ச்ததற்பின்-போயொருத்தர் வாய்க்கேட்க நாலுளவோ மன்னு தமிழ்ப்புலவராய்க்கேட்க வீற்றிருக்க ஸாம்.

(இ-ள்.) பாயிரத்திஞேடு - பாயிர நான்கதிகாரங்களோடு, ஆயிரத்து முங்குற முப்பது அருங்குறனும் - (சேர்ந்து தொகையாகிய) அரிய ஆயிரத்து முங்குறமுப்பது குறள்வெண்பாக்களையும், பகர்ந்ததற்பின் - ஒதி யனர்ந்த பின்பு, போய் ஒருத்தர்வாய் - போய் ஒருவரது வாயாலே, கேட்க - கேட்ட நிதற்கு, நால் உளவோ - வேதுநால் இருக்கின்றனவோ, [இல்லை என்றடி], மன்னு தமிழ் புலவராய் - நிலைபெற்ற தமிழிலே புலமை சிரம்பியோராகி, கேட்க - (பிறர் தமிழடத்துவங்கு) கேட்கும்படி, வீற்றிருக்கலாம் - சிறப்பாக விருக்கலாம், எ-று.

வீற்றிருத்தல்—ஒரு சபைகவிலே உயர்வாகிய ஆதனத்தில் ஏறியிருத் தல். இவற்றுட் பலவகைப்பட்ட நூல்களின் கருத்துகளைல்லாம் விளக்கி நிற்றலின் கேட்கதுநாலுளவோவென்றார்.

புவராயெனவே புமை நிரம்பு தற்கு இவை ஆயிரத்து முந்தாற்று முப்புக்குறள்களும் போதுமென்பது பெறப்பட்டது. ஒதியேர்க்கு வரும் இம்மைட்டயன் சொல்லியடி.

(முகையலூரிச் சிறுகருந்தும்பீயார்.)

கன. உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்தனைத் தெள்ளுத ஸன்றே செயற்பால - வள்ளுவனூர் முப்பாவின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா ரொப்பா வலரினு மில்.

(இ - எ-) வள்ளுவனூர் முப்பாவின் மிக்க - திருவள்ளுவரது திருக்குற விள்மேற்பட்ட, மொழி - நூலொன்று, உண்டு எனப்பகர்வார் - உள தென்று சொல்லவுள்ளனர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட புவருள்ளும், இல் - இல்லை (சூதலால்), செயற்பால - (சாம் இச்சூலீஸ்குறித்துச்) செயக்கடவன,

சிறப்புப்பாயிரமாகிய

உள்ளுதல் - (நாம் இதன்பொருளைச்) சிக்தித்துக்கொள்ளுதலும், உள்ளி உரை த்தல்-சிக்தித்துப் (பிறர்க்கு) அதனைச் சொல்லுதலும், உரைத்த அதனைத் தெள்ளுதல் அன்றே - (பிறராலே) சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே, எ-று.

மொழி—ஆகுபெயர். ஒப்பது வடமொழி வேதமிருத்தவின் மிக்கமொழியென்றும், தமிழின் மாத்திரமன்றி வடமொழி முதலியயற்றினுள்ள புலவரையுக் கூறுவதற்கு எப்பாவலரினு மென்றும், அறிவொப்புக் காண்டற்கு உரைத்ததனைத் தெள்ளுதலென்றும், கூறினார். உள்ளுதலெனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வாக்குதலும், அடம்கின். இது பயிற்சி செய்தொழுகுமாறு சொல்லியபடி.

(ஆசிரியர்நல்லந்துவனுர்.)

காறி. சாற்றிய பல்கலையுங் தப்பா வருமறையும்

போற்றி யுரைத்த பொருளெல்லாங் - தோற்றவே

முப்பான் மொழிக்க முதற்பா வலரொப்பா

ரொப்பா வலரினு மில்.

(இ-ன்.) சாற்றிய பல்கலையும் - (அறிவுடையோரால்) சொல்லப்பட்ட பலதூங்களாலும், தப்பா அரு மறையும்-தப்பாத அரிய வேதத்தினுலும், போற்றி - காப்பாற்றிவைத்திருக்கு, உரைத்த - (உலகத்தார்க்குச்) சொல்லப்பட்ட, பொருள் எல்லாம் - விடயங்களெல்லாம், தோற்ற - (தன்னிடத்தே) காட்டும் படி, முப்பால் மொழிக்க - திருக்குறளைச் சொல்லிய, முதற்பாவலர் ஒப்பார் - திருவள்ளுவரை யொப்பவர், எப்பாவலரினும் - எவ்வகைப்பட்ட பாவலருள்ளும், இப் - இல்லை, எ-று.

தம்மாலே சொல்லப்பட்டவற்றில் வழுவருமையால் தப்பாவென்றும், பொருளுணர்தற்கே யன்றி ஒதுதற்கும் எளிதன் ரூதவின் அருவென்றும், விசேடண்ணஞ் செய்யப்பட்டது. எப்பாவலரினுமில் - இதற்கு முன் ஜூராக்கப் பட்டபடியே கொன்க. முதற்பாவலர் - முதன்மையையுடைய பாவலர். கால் வகைப் பாக்களில் வெண்பாக்கனும் அவற்றுள்ளும் குறள்வேண்பாவும் தலை மை பெற்றுசிற்றவின், அக்குறள் வெண்பாவால் நூல்செய்த வல்லமையுடைய

ஒன்றுமாம், குலமையிலே சரயனுருக்கு ஒப்பின்மை சொல்லியபடி.

(கீரத்தையார்.)

ககை. தப்பா முதற்பாவாற் ரூமாண்ட பாடலினுன்
முப்பாலி ஞற்பான் மொழிந்தவ - கொப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ஞவர்.

(இ-ள்.) எப்பாலும் வை வைத்த கூர்வேல் வழுதி - எவ்விடத்திலும் கூர்மை
வைத்த சிறப்புப்பொருந்திய வேலையுடைய பாண்டியராசன், மனமகிழும் - மனங்
களிங்க, தப்பா - (சொல்லப்பட்ட பொருள்) வழுவாமல், முதற்பாவால் -
முதன்மையுடைய பாவாசிய குறள்வென்பாக்களாலே, தாம் மாண்ட பாடலி
ஞல் - தாம் மாட்சிபெற்ற பாடற்றெழுதிலினுலே, முப்பாலின் - மூன்றுபால்
களிலே, காற்பால் - (அறமுதலிய) நான்கு பகுதிப்பொருள்களையும், மொழிந்த

திருவள் ஞவமாலை.

ககை

வர் - திருவாய்மலர்ந்தவர், தெய்வத்திருவள் ஞவர் - தெய்வத்தன்மை
பொருந்திய திருவள் ஞவாயனார், எ-று.

கூர்-சிறப்பு. நான்கனுண் மூன்றடங்குவதன்றி மூன்றனு
ஞன்கடங்கா மையின் வியங்கு கூறப்பட்டதாயிற்று. நால்செய்த சிறப்பும்
அதனால் அர சுனை மகிழ்வித்தமையும் சொல்லியபடி.

(சிறுமேதாவியார்.)

ஏ. வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றேன்றாழ் - கூடுபொரு
ளள்ளி வெழுப திருபதிற் ரைந்தின்பம்
வள் ஞவர் சொன்ன வகை.

(இ-ள்.) வள் ஞவர் சொன்ன வகை - திருவள் ஞவராலே

சொல்லப்பட்ட திருக்குறளின் அதிகாரவகை, பாயிரம் நான்கு—, அறம் முப்பத்து மூன்று—, ஊழ் ஒன்று—, பொருள் எழுபது—, இன்பம் இருபதின்மூன்று—, எ-று.

அறத்துப்பாலுள்ளடங்காது அதனை விட்டு நூற்கெல்லாம் பொதுவாய் நிற் ரவின் வீடொன்று பாயிரமென்றும், இம்மை மறுமை வீடுமேன்றும் பயத்தற் சிறப்பிற்கும் மூன்றாண்ண முதலிற்றவின் விளங்குறமென்றும், யாவர்க்கும் பொதுப்படாநாடித் தொகுக்கப்பட்ட அறத்தின் கூறுபாடு இவையோகவின் நாடிய முப்பத்துமூன்றென்றும், மூன்னின்ற அறமும் பின்னின்ற இன்பமும் கைகூடுதற்குத் துணையாய் நிற்றவின் கூடுபொருளென்றும், அப்பொருளின் பாகுபாடுகளெல்லாம் இவற்றின்டங்குதலின் எள்ளிலெழுபதென்றும், கூறி ஞர். எள்ளல் - இகழ்தல். பாயிரநான்கு - பாயிரமானது நான்குதிகாரங்களை யுடைத்து எனப்பிறவும் விரித்துநாத்துக்கொள்க. சில பழைய நூல்களிலே சிலவற்றை சாதியாரும் சமயத்தாரும் மிகுந்தும் குறைத்தும் வேறுபடுத்த வால் அப்படிப்பட்ட யேறுபாடு இதற்கும் வரினும் வருமென்று ஆசங்கித்து இதனதிகாரங்களுக்கு இங்ஙன் தொகைசெய்தார். பின் இவ்வாறு தொகை செய்யப்பட்டு வருவனவற்றிற்கும் இதுவே கருத்தாகக்கொள்க. முப்பால்களுக்கும் அதிகாரத்தொகை சொல்லியபடி.

(நல்கூரிவெள்வியார்.)

உக. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணைந்தா னுத்தர மாமதுநாக் கச்சென்ப - விப்பக்க மாதானு பங்கி மறுவில் புலச்செங்நாப் போதார் புனற்கூடற் கச்சு.

(இ-ள்.) உப்பக்கம் நோக்கி - அப்பக்கத்தைக்குறித்துச் சென்றேனுகிய, உபகேசி தோள் மணந்தான் - உமாதேவியினது தோளை மணந்தகடவை, உத்தர மா மதுநாக்கு - வடமதுநாக்கு, அச்சென்ப - ஆதாரமென்று சொல் துவர்; இப்பக்கம்—, மாதானுபங்கி - மாதானுபங்கி யெனப்படுகின்ற, மறு இல் புலம் - குற்றமற்ற புலமையாகிய (தேனைச்சொரிகின்ற), செங்நாப் போ தார் - செவ்விய நாவாகிய மலையுடையவர், புனல்கூடற்கு - நீர்வளத்தை யுடைய தென்மதுநாக்கு, அச்சு - ஆதாரமாவர்; எ-று.

உப்பக்கம்—இடைக்காடர் அரசன் தன்பாடலை அவமதித்தமைபற்றி

பின் கூகிச்சென்றபக்கம், உப்பக்கநோக்கியென்றது விளையால்லையும்பெயர்.

கேசி-

12 52

சிறப்புப்பாயிரமாகிய

திருமால், இது அக்கடவுள் சகசிராமத்திற்கண்டது. கேசிக்குப்பின்னே பிற ந்தவள் உபகேசியென்றுமது; உபேந்திரனென்பதுபோல. மாதா அஸுபங்கிமாதாவை நிகராக்கக்கொண்டு நடக்கின்ற ஒழுங்கின ஜனப்படுத்திலின் அவள் பின்னேமேலே போல் இவர் உலகத்தார்மேல் அருள்செய்தல் சொல்லப்பட்டதாயிற்று. நாப்போ தென்றதற்கேற்கப் புலமையிலே தேன் ஆரோபிக்கப் பட்டது. அச்சப்போற் ரூக்குதலால் அச்சென்றார். நாயனாலே திங்கட்குடையுடைச் சீர்சால் வழுதிபுஞ், சக்கப்புவவருங் தழழத்தினிதோக்கிய, மது காக்கு உண்டான சிறப்புச்சொல்லியபடி.

(தோடித்தலைவிழுத்தண்டினுரி.)

॥१. அறநான் கறிபொரு னேழோன்று காமத்
திறமூன் தெனப்பகுதி செய்து - பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரோ நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.

(இ-ன்.) அறத் திறம் கான்கு - (பாயிரம் இல்லறம் துறவறம் ஊழ் என) அறப்பாலி னுட்பிரிவுக் குண்கும், அறி பொருள் திறம் ஏழ் - (அரசு அமைச்சர் அரன் கூழ் படை நட்பு ஒழிபு என) அறியப்பட்ட பொருட்பாலி னுட்பிரிவுகளேழும், காமத்திறம் மூன்று எனப் பகுதிசெய்து - (ஆண்பால் பெண்பால் அவ்விருபால் என) காமத்துப்பாலி னுட்பிரிவுகள் மூன்றுமாகப்பகுதிசெய்து, பெறல் அரியநாலும் - பெறுதற்கரிய (அறம்பொருளின்டம்வீடு எனப்படு

சிற) நான்கு பொருள்களையும், மொழிந்த - சொல்லிய, பெருநாவலரோ—,

ஒழிந்த பொருள் - (அவற்றுள் அடங்காது) ஒழிந்தபொருள் உளதாயின் அது

னை, நன்கு உணர்வ ரார் போலும் - நன்றாக அறியவல்லவர்போலும், எ-று.

திறமென்றது

அறமுதலியவற்றேஉங்

கட்டப்பட்டது.

நான்கு—நா

ங்குபிரிவுடைத்தென

விரித்துஈத்துக்கொள்க.

யென்றமையால்

காவலரோ

பிறரால் அறியப்படுவ தன்றென்றதாயிற்று. முப்பாலியற்றெலைக்கும், இறைவினடங்காத்து ஒன்றில்லையென்பதும் சொல்லியபடி.

(வெள்ளிவீதியார்.)

உ. செய்யா மொழிக்குஞ் திருவள் ஞவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா

வதற்குரியா ரந்தணரோ யாராயி னேனை
யிதற்குரியா ரல்லாதா ரில்.

(இ - ள்.) செய்யா மொழிக்கும் - (ஒருவராலே) செய்யப்படாத
மொழி

யாகிய வேதத்துக்கும், திருவள்ஞவர் மொழிந்த - திருவள்ஞவரால்
அருளி

செய்யப்பட்ட, பொய்யா மொழிக்கும் - (தன்வழியில்
கொழுகுவோர்க்குப்

பயன்விளைவிலே) பொய்ப்படாத மொழியாகிய திருக்குறளுக்கும்,
பொருள்

ஒன்றே—; ஆராயின—, செய்யா அதற்கு உரியார் - செய்யப்படாத
அவ்வேத

மோதுதற்குரியவர், அந்தணரோ—, ஏனை இதற்கு உரியர்
அல்லாதார்-பொய்

படாத இத்திருக்குற ஜோதுதற் குரியவரல்லாதவர், இல் -
(உலகத்தில்)

வில்லை, எ-று.

சூர்வவேதத்தை நித்தியமென்பார் மதம்பற்றிச்
செய்யாமொழியென்றார்.

அது	வடமொழியும்	இது	தென்மொழியுமாய்
-----	------------	-----	----------------

நின்று சில
வேறுபாடுடையன

திருவள்ளுவமாலை.

கஞ் 3

போற் ரேண்டினும் நுண்ணுணர்வா ஹேக்குவார்க்குக் கருத்து
வேறுபடா மையின், பொருளொன்றேயெனத் தேற்றேகாரங் கொடுத்துக்
கூறினார். செய்யாமொழி, பொய்யாமொழி,—அன்மொழித்தொகைகள்.
இதற்குரிய ரல்லா தா ரில்லென்றதனுலும் பொதுவேதமாத ஸ்ரிக்.
அதற்கும் இதற்கும் பொருள் வேறோவென்றும், இதனையோதற்
கதிகாரிகளாவார் யாவரோவென் தும், நிகழ்கின்ற ஜை மொழித்தபடி.
(மாங்குடிமருதலை.)

உச. ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றே
ருள்ளுதோ ருள்ளுதோ ருள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

(இ-ன்.) வள்ளுவர் வாய்மொழி - திருவள்ளுவரது வாயினின்றுந்
தோ ஸ்ரிய திருக்குறளினது, மாண்பு - மாட்சியைச்சொல்லின், (அது)
ஒதற்கு எளிதாய் - ஒதப்படுதற்கெளிய சொற்களை யுடையதாகியும்,
உணர்தற்கு அரி து ஆகி - அறியப்படுதற் கரிய பொருள்களை
யுடையதாகியும், வேதப் பொருள் ஆய் - வேதமென்பட்டுகின்ற
பொருளாகியும், மிக விளங்கி - (அவ்வேதத் தின்) மிகவிளங்கி, தீது
அற்றேர் - குற்றமற்றேர்கள், உள்ளுதோறு உள்ளு தோறு -
நினைக்குஞ்தோறும் நினைக்குஞ்தோறும், உள்ளம் - (அவர்களுடைய)
மனத்தை, உருக்கும் - கரைக்கும், எ-து.

ஒதற்கெளிதா	யெனவே	நவின்றோர்க்கினிமை
------------	-------	-------------------

நன்மொழி

புணர்த்தல்க் ஞம், உணர்தற் கரிதாகி யெனவே ஆழமுடைமையும், வேதப்பொருள் யெனவே விழுமியது பயத்தலும், பிறவுமாகிய அழகுகளி னமைதி சொல்லப் பட்டதாயிற்று. தீதற்கேர் - பொருளாராய்ச்சிக்கேற்ற நூண்ணறிவுடையோர். உள்ளுதோ மூன்றுதோ மூன்ஸமூருக்குமெனவே முன் காணப்பட்டதிறும் பின்காணப்படும் பொருள்சிறங்கும் விரிக்குந் தோன்றுதலுடை மை பெறப் பட்டது. இதனது அற்புதமான குணமுடைமைச் சிறப்புச் சொல்லியபடி.

(எறிச்சலூரிமலாடனூர்.)

உஞ். பாயிர நான்கில் லறமிருபான் பன்றுன்றே
தூய துறவறமொன் றாழாக - வாய
வறத்துப்பா னல்வகையா வாய்ந்துாத்தார் நாசின்
றிறத்துப்பால் வள்ளுவனுர் தேர்க்கு.

(இ-ன்) வள்ளுவனுர் - , ஆய்ந்து - (அவ்வேதத்தின் கருத்துகளை) யாரா யங்கு, நாலின்திறத்துப்பால் - (தம்மாலே செய்யப்பட்ட) நாலினது திறத்தி ற்குத்தக்க நன்மையுடைமையால், தேர்க்கு - (இவையே உரியவையென்று) தெரிக்கு, பாயிரம் நான்கு - , இல்லறம் - , இருபான் - இருபது, துறவறம் - , பன்றுன்று - டதின்றுன்று, ஊழ் ஒன்று - , ஆக ஆய - ஆகக் கூடிய, நால்வகை ஆ - (பாயிரமுதலிய) நால்வகையுடைத்தாக, அறந்துப்பால் - , உாத்தார் - கூறினார், எ-று.
நான்குமுதலிய தொகைகளோடு அதிகாரமுடைத்தென்பது கூட்டுக்

முப்பாற் பொருள்களினு முத்திக்குக் காரணமாதற் சிறப்புடைமையின் தூய

துறவுமென்றார். துப்பு - நன்மை. அது எல்லா வருடங்கிரமங்களுக்கும் பொதுவாயிருக்கை அம்ப்பாலிய எதிராகத்தொகை சொல்லியபடி.

(ପ୍ରକଟିକ୍ସିଯାର୍କି.)

உரு. அரசிய லையெஂ் தமைச்சிய லீனாந்

துருவ வரணிரண்டொன் குறைங்கூ - மிருவிய
றின்படை நட்புப் பதினேழ் குழபதின்மூன்
தெண்பொரு னோமா மிவை.

(இ-ன்.) அரசு இயல்—, ஐயைந்து - இருபத்தெட்டு, அமைச்சு இயல்—, ஈயாங்கு - பத்து, அவண் இரண்டு—, கூழ் ஒன்று—, படை இரு இயல்—, நட்புப்பதினேழ்—, குடிபதின்மூன்று—, எண்பொருள் - எண்ணப்பட்ட பொருப்பாலுக்கு, இவை ஏமாம் - இவ்வியல்களோமாம், எ-து.

இத்தொகைகளோடும் முன்சொல்லப்பட்டபடியே கூட்டுக் குறுக்கு உருத்திடப்பட்டு சிறத்தலின் உருவுல்லர்களைன்றும், பொருளுடையார்க்கே ஒளி அமைவதாதலின் ஒண்பொருளென்றும், படைக்குக் கடுமேபோரிற் பின்கொடுத் திண்மை யுரித்தாதலின் திண்படையென்றும், கூறினார். பிற்காலத்தார் அமைச்சருமதலிய வைச்தனையும் அங்கவியலை ஓரியலாக்கியும் வழங்குப் பொறுப்பாவிய எதிகாரத்தொகை சொல்லியபடி.

(മോട്ടിഫ്റ്റാളി.)

2-9

ଓঁ পাল

ମୂର୍ଖିରଙ୍ଗରୁ ପେଣ୍ଠାର

வடித்தன்பு

பூண்பா விருபாலோ ராறூக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றூக்கக் கட்டுளைத்தார்.
நாமத்தின் வள்ளுவனுர் நன்கு.

(இ - ஸ்.) ஆண்பால் ஏழ்-, பெண்பால் ஆறிரண்டு-, அடுத்த அன்பு பூண்பால் - (ஒருவளையொருவர்) அடுத்து அன்பைப் பூனுதற் பகுதியிடைய, இருபால் - அவ்விருபால், ஓர் ஆறு ஆகை-, மாண்பாய காமத்தின் பக்கம் - மாட்சியரன காமத்துப்பாலி னியல்கள், ஒரு மூன்று ஆகை-, எாம் - பெயர் பெற்ற, திருவள்ளுவர்-, கட்டுளைத்தார் நன்கு - ஹங்குசுத்தினர், எ-று.

இவையே பொருளிலக்கணத்துக்கமைய களமியல் கற்பியலென விரண் டாக்கப்பட்டன. இத்தொகைகளுக்கும் முன்கூறப்பட்டது கொள்க. காமத்துப்பாலிய லதிகாரத்தொகை சொல்லியபடி.

(காவிரிப்பூம்பட்டி.நத்துக் காரிக்கண்ணலும்.)

உ. ஐயாறு நாறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வள் ஞுவனுகி
யந்தா மராமே.லயன்.

(இ-ஸ்.) அதிகாரம்-, நாறும் ஐயாறு மூன்றுமா-, மெய்யாய வேதப் பொருள்-, பொய்யாது விளங்க-, அம் தாமராமேல் அயன் - அழிய தாமரா மலர்மேல் வீற்றிருக்கின்ற நான்முகக்கடவுள், தான் வள்ளுவன் ஆகை-, உலகிற்குத் தந்தான் - உலகத்தார்க்குத் தமிழிற் செய்துதந்தான், எ-று.

திருவள்ளுவமாலை.

கஞ் 15

உலகு - இங்கே மக்களை யுணர்த்திசின்றது. மெய்யாய வேதப்பொருள் பொய்யாது விளங்கவெனவே இதற்குமுன் பெய்யாய

பொருள் பொய்யாம் மறைந்தும், பொய்யாய்பொருள் மெய்யாம் விளக்கியும், கிடந்தமை சொல் லப்பட்டதாயிற்று. அதிகாரத்தொகையோடு நூற்பொருளியப்பு சொல்லிய படி.

(மதுரைத்தமிழ்நாயகனுர்.)

உகே. எல்லாப் பொருளு மிதன்பா ஒளவிதன்பா வில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ரூவனார் சரந்தபா வையத் துணை.

(இ-ன்.) எல்லாப்பொருளும் - (பலவகைநூல்களாலுங்கிச் சொல்லப்பட்ட) எல்லாப்பொருளும், இதன்பால் உள் - இங்னாலகத்தடங்கி மிருக்கின்றன ; இதன்பால் இல்லாத எப்பொருளும் - இதனிடத்தில்லாத யாதொருபொருளும், இல்லை - (எந்தாலகத்தும்) இல்லை ; (ஆதலால்), சொல்லால் பரந்த பாவால் - சொல்லவினாலே விரிந்தநூல்களால், பயன்என்—, வள்ளுவனார் சரந்தபாதிருவள்ளுவராலே தரப் பட்ட இந்நாலொன்றே, வையத் துணை - மன்னாலகத் தாருக்குத் துணையாதலமையும், எ-று.

எல்லாப்பொருள்களுமாவன முதல் வழி சார்பென மூவகைப்பட்ட அற நூல் பொருளுல் இன்பதுநால் வீட்டுநால் என்பவற்றில் செம்பொருள் ஆக்கப் பொருள் குறிப்புப்பொருளென இம்மூவகையாற் கொள்ளக்கிடங்க காட்சிப் பொருள்களும் கருத்துப்பொருள்களுமாம். தொழிலும் பண்பும் ஒரோவழிப் பொருளென்ற கேற்படைமையின் அவையும் இவற்றுள் அடங்குமாற்றிக. பின் னும் அதனை வலியுறுத்தற்கு இதன்பாலில்லாத வெப்பொருளுமில்லை யென்றார். சொல்லாற்பரந்தவெனவே அவைபொருளாற் பரப்பின்மை பெறப்பட்டது, பரத்தல் - பதினூரியிரு நூற்றியரமுதலிய கிரந்தவளவையால் விரிதல். சொல் வாற் பரந்தநூல்களை ஆய்வோர் மலையகம்ப்புது எலியித்தல்போல் மிகவருங் திசை சிறுபயன் கொள்ளுதலால் என்பயனென்றார். ஆல்-அசை. பா, வையம்— ஆகுபெயர்கள். சின்னாட் பல்பினிச் சிற்றறிவுடையோர்க்கு விதிவிலக்குகள் முற்றும் உள்ளங்கை கெல்லிக்கனிபோல் கண்டுதெளியுமாறு உண ரத்தித் தடி மாற்றங் தீர்த்தலின் வையத்துணையென்றார். முற்றெருங்குணரவிழுவார்க்கு இஃது இன்றி

முனையாக சிறப்பித்தென்றபடி.

(பாரதமிபாடியபேநுத்தேவனுர்.)

ஈ. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச் செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப் பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேரவளமற் றில்லை நிகர்.

((இ-ள்.) பாரதம் சீராமகதை மனுப்பண்டைமறை நேரவள - பாரதம் பழைய சீராமகதையையும் மனுஸ்மிருதி பழையவேதத்தையும் ஒப்பனவா கும்; எப்பொருளும் - எவ்வகைப்பட்ட பொருள்களையும், யாரும் - எவ்வகை யோரும், இபல்பின் - (அவற்றின்) நன்மையோடு, அறிவுற - அறிய, செப்பிய - (அவர்க்குச்) செஸ்லும்படிக்கு, வள்ளுவர் செப்பவரு - திருவள்ளுவர் சொல்

16 கள்

சிறப்புப்பாயிரமாகிய

லலால் வங்த, முப்பாற்கு - திருக்குறலுக்கு, நிகர் - உடமானமாகத்தக்கது, இல்லை - ஒன்றில்லை, எ-று.

மற்று - அசை. அறிதற்கரிய வேதாஞ்தப்பொருளு மென்றற்கு எப்பொருளுமென்றும், உயர்குத்தாரோ யன்றி ஏஜையோருமென்றற்கு யாருமென்றும், ஜைய்திரிபின்றி யறியவென்றற்கு இயல்பி னறிவுறவென்றும், இதுவே சுருதி குரு விரள்ளுமா மென்றற்கு செப்பியவென்றும், கூறினார். பண்ணடையென்பது

சீராமகதைக்குங் கூட்டுக. கதாருபமாயிருந்து பாரதராமாயனை மெனவும்,

விதிக்ருபமாயிருந்து சுருதிஸ்மிருதி யெனவும் கூட்டிச்சொல்லப்படுதலால், உப

மான உபமேயங்களாத லறிக. எப்பொருளும் யாருமியல்பினறிவுறச் செட்டு

தல் வேதத்திற் சின்மையால் முன் முப்பாவின் மிக்கமொழியென்ற அதனும்

பெறப்பட்ட வேதத்தினைப்புமையை மறுத்தபடி.

(உருத்திராசன்மகண்ணரி.)

ஈக. மனற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்குங் தாய்மூலை யொண்பால் -

பினாக்கிலா

வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க் காய்தொறு மூறு மறிவு.

(இ - ள்.) மணல் கிளைக்க - மணலீந்தோண்டுந்தோறும், நீர் ஊறும் -

நீர்பெருகும், மைந்தர்கள் வாய் வைத்து உண - புதல்வர்கள் வாய்வைத்து

உண்ணுங்தோறும், தாய் மூலை - தாயினது மூலைக்கன், ஒன் பால் சுரக்கும் -

நல்லபால் பெருகும், (அவைபோல) பினங்கு இலா வாய்மொழி - பினங்கு

தற்கு ஏதுவில்லாதவாய்மைச்சொல்லியடைய, வள்ளுவர் முப்பால் - திருவள்

ஞவரது திருக்குறலை, ஆய்தொறும் - ஆராயுங்தோறும், மதிப்புலவோர்க்கு -

அறிவுடையடுலவர்க்கு, அறிவு ஊறும் - அறிவு வளரும், எ-று.

கற்பிதமாகிய சாதிசமயங்களின் மானம்பற்றி உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும், தியதை நல்லதாகவும் நல்லதைத் தியதாகவும் புணிக்கு பிறர் பின்னங்குபடி சொல்லப்பட்டதல்லாமோல், பிணக்கிலாவாய்மொழி யென்றார். மதிப்புல் வோர்க் கறிஞருமெனவே அவர் அவ்வறிவைக்கொண்டு பிறர்க்கெல்லாம் விதி விளக்கனைக் கற்பித்தல் வேண்டுமென்றதாயிற்று. இதனைச் சிலகாற் பயிறலினமையாது பலகாலும் பயிற்சி செயல்வேண்டுமென்றடி.

(பேருத்தீத்தனர்.)

ஈ. ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினு

லோதிய வொண்பொரு ளெல்லா - முரைத்ததனுற்
ருதயிம் தார்மாற தாமே தமைப்பயங்த
வேதமே மேதக் கன.

(இ - ள்) தாது அவிழ் தார் மாற - பொடியொடு விரித்த பூமாஸைய யுடைய பாண்டியராசனே! ஏதம் இல் வள்ளுவர் - குற்றமில்லாத திருவள்ளுவர், இன் குறள்வெண்பாவினுல் - இனிய குறள்வெண்பாக்களாலே, ஓதிய - (நான்குவேதங்களாலுஞ்) சொல்லப்பட்ட, ஒள்பொருள் எல்லாம் - ஒள்ளிய பொருள்களை யெல்லாம், உரைத்ததனுல் - சொல்லினமையால், மேதக்கள் -

நிருவள்ளுவமாலை.

கள 17

மேம்பாட்டுக்குத்தக்கவை, தாமே-அக்குறள் வெண்பாக்களோ, தமைப்பயங்த வேதமே - (முதனாலாய் நின்று) அவற்றைப்பயங்த வேதங்களோ, (ஒசூல் வாயாக,) எ-று.

தாம் தம்மை எனப்பட்டவை அவை அவற்றை என்னும் பொருளைத்தந்து நின்றன. ஏகாரம் இரண்டும் வினா,

பிறநூலாசிரியர்க்கெல்லாம் அவரொதிரிகளாலே மறுக்கப்பட்டு வருகிற குற்றம்போல்வது இவர்க்கு இல்லையென்றற்கு ஏத மில் வள்ளுவரொன்றும், தாங்குறியவாய் நின்று கற்போர்க்கு வருத்தம் வினையாமைதற்கி இன்குறவளன்றும், உணர்வுடையோராலே விரும்பப்பட்ட நற்குண முடைமைபற்றி ஒண்பொருளென்றும் கூறினார்.
நூலாசிரியர்க்கும், நாலுக்கும், நானுதலிய பொருளுக்கும், தகுதிதோன்றுச் சொல்லப்பட்ட விசேடங்களை இவ்வேதம் அவ்வேதத்தினால் சிறப்புடைமை குறிப் பித்தபடி.

(நாலெநுத்தலையார்.)

ஈச. இன்பம் பொருளறம் வீடென்னு மின்கான்கு முன்பறியச் சொன்ன முதுமொழிதான் - மன்பதைகட்டுள்ள வரிதென் றவைவள் ஞவருலகங் கொள்ள மொழிந்தார் குறள்.

(இ-ன்.) இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இங்கான்கும் - இன்பமுத விய இங்காற்பொருளியல்புகளையும், மன்பதைகட்டு - மக்கட்பரப்புக்கு, முன்பு - அக்காலத்தில், அறியச் சொன்ன - அறியும் வண்ணஞ் சொல்லப்பட்ட, முதுமொழிதால் - பழமொழிவேதமானது, உள்ள அரிது என்று-ஒதியுணரப்படுத்த கரிதென்று, வள்ளுவர்-, அவை - அவற்றை, உலகம்கொள்ள - உலகத்தார் எளிதினுணரும்படி, குறள் - திருக்குறளை, மொழிந்தார் - சொல்லினார், எ-று.

முன்பறியவெளவே உற்சர்ப்பினியாதவின் அக்காலத்தோர்க்கு உணர் தற்கேற்ற ஆயுணீட்சியும் உணர்வுவலியும் இருந்தனவென்பதும், அவசரப் பினி யாதவின் இக்காலத்தோர்க்கு அவையிலவென்பதும், பெறப்பட்டன. இவ்விரண்டும் அவாவறுத்தன் மூன்றும் பாட்டுநோயிற்காண்க. தேயவழக்கிற் படாததும் வருந்திக்கற்போர்க்கு மாத்திரம் புலப்படுவதுமாய் எல்லாமொழி கட்கு முற்பட்டுக் கடவுண்மொழியாய் நிற்றவின் முதுமொழி யென்றார். அற முதலிய நான்கும் பிரிவுபட்டுத் தோன்றுமையை யடைத்தாதவின் உள்ளவரி தாயிற்று. பழையவேதமுள்ளதாகவும் வேறிதுசொல்லுதற்குக் காரணமுணர்த் தியபடி.

(மதுரைத்தமிழாசிரியர் சேங்குறைார்க்கிழார்.)

ஈச. புலவர் திருவள் ஞவரன்றிப் பூமேற் சிலவர் புலவரொனச் செப்ப - னிலவு

பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங் கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

(இ-ன்.) பூமேல் - பூவுலகின்கண்ணே, புலவர் திருவள்ளுவரன்றி - புலவ ரொனத் திருவள்ளுவாயன்றி, சிவவர் புலவரொனச் செப்பல் - வேறுசிலரையும் புலவரொன்று சொல்லுதல், மாலை - மாலையென்பது, நிலவ பிறங்கொளி மாலைக்கும் பெயர் - நிலவால் விளங்குகின்ற அந்திக்கும்பெயராக, மற்றும்—,

15

18 கடி

சிறப்புப்பாயிரமாகிய

கறங்கு இருள்மாலைக்கும் பெயர் - சூழ்சின்ற விருஷீயுடைய அந்திக்கும் பெயராக, செப்பல் - சொல்லுதல்போனும், எ-று.

செப்பலென்றது பின்னுங் கூட்டப்பட்டது. புலமையாவது - பலவேறு வகைப்பட்ட நாலுணர்ச்சிகளையல்லாம் ஒருங்கேகொண்ட பேரறிவுடைமையாம். உயர் வொப்பற்ற இவரது புலமையைக்குறித்து நோக்குங்கால் ஏனை

யோர் புலமை புலமையன்றும் முடிதலின் இவ்வாறு கூறினார்.
புலவரோன்

பது நாயனார்க்கே காரணப்பெடையரா மென்றபடி.

(மதுநாயறுவைவாணிகர்த்துவேட்டனர்.)

ந.டி. இன்பமுங் துன்பமு மென்னு மிலையிரண்டு மன்பதைக் கெல்லா மனமகிழ் - வன்பொழியா துள்ளி யுனர வுராத்தாரோ யோதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

(இ-ன்.) இன்பமும் துன்பமும் என்னும் இவை -
(பின்வரக்கடவுனவாய)

சுகமுங் துக்கமுமென்னப்பட்ட விவற்றினுடைய, இரண்டும் - இருவகைக்கார

எனக்கொயும், உள்ளி உணர - ஆராய்ந்தறியவும், அன்பு ஒழியாது - (தம்மேல்)

அன்பு நீங்காமல், மனம் மகிழ் - உள்ளங்களிலூரவும், மன்பதைக்கு எல்லாம்-

மக்கட் பரப்புக்கெல்லாம், ஒது சீர் வள்ளுவர் - புகழப்படுஞ் சோயுடைய திரு

வள்ளுவர், வாயுறை வாழ்ந்து - வாயுறைவாழ்ந்தாக, உரைத்தார் - (திருக்கு

றணச்) சொல்லினார், எ-று.

இன்பத்தின் காரணம் விதிக்குறளாலும், துன்பத்தின் காரணம் விலக்குக்

குறளாலும், சொல்லப்பட்டன. முன்பறிதற்குப்பயன் அவற்றைச் செய்த

லும் தவிர்த்துமாம். வேண்டுவனவெல்லாங் தொகுத்துணர்த்தனின் மனமகிழ்

தல் சொல்லப்பட்டது. அவ்வேதம்போலாது பலர்க்கும் உபயோகியாகச் சொ

ல்லின் மன்பதைக்கெல்லா மென்றார். வாயுறைவாழ்ந்தி னியல்பு—“வாயுறை

வாழ்ந்தே வயங்காடின், வேம்புக்கடுவும் போலவெஞ்சொற், ருங்குதலின்றி

வழிநனிடயக்குமென், ரேம்டடைக்கிளவியின் வாயுறுத்தற்றே” என்னுங் தொ

ல்காப்பியச் சூத்திரத்தால்நிக. எதிர்கால விளைவனர்ச்சி பயத்தல் சொல்லி

யபடி.

(கவிசாகாப்பேந்தேவனுர்.)

ஈசு. பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத மாவிற் க்ருமுலியா யானைக் கமரரும்ப ரேவிற் றிருமா லெனச்சிறங்க தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

(இ - ள்.) பூவிற்குத் தாமரை-மலர்களுக்குள்ளே
தாமரைமரும், பொ
ன்னுக்குச் சாம்புனதம் - பொன்களுக்குள்ளே சாம்புனதப் பொன்னும், ஆவி
ற்கு அருமூனி ஆ - பசுக்களுக்குள்ளே காமதேஹுவும், யாணைக்கு அமரர் உம்
பல் - யாணைகளுக்குள்ளே ஜூராவதமும், தேவில் திருமால் என - தேவர்களு
க்குள்ளே திருமாலும் போல, பாவிற்கு வள்ளுவர் வெண்பா - நால்களுக்குள்ளே
திருவள்ளுவரது குறள்வெண்பா, சிறங்தது—, என்ப - என்று (ஆறிவுடை
யோர்) சொல்லுவர், எ-று.

திருவள்ளுவமாலை.

ககை 11

எ-அசை. பா-ஆகுபெயர். பொன்—ஆடகம், இவிப்சிறை,
சாதருபம், சாம்புனதம் என நால்வகைப்படும். காமதேஹு
சிட்டமுனியிடத்துள்ளதா கவிஞர் அருமூனியாவென்றார்.
உவமானமுகத்தால் இஃங்கு பஜரால்களிலும் சிறங்கு நிற்கின்ற மாட்சிமை
சொல்லியட்டி.

(மதுரைப்பேரூமருதனீர்.)

நான். அறமுப்பத் தெட்டுப் பொருளென்முப நின்பத்
திறமிருபத் தைங்காற் ரெளிய - முறைமையால்
வேத விமுப்பொருளை வெண்குறளால் வள்ளுவலை
ரோதவழுக் கற்ற துலகு.

(இ-ள்.) அறத் திறம் - அறத்தின் கூறுபாடு, முப்பத்தெட்டால் -
முப்பத் தெட் டதிகாரங்களாலும், பொருள் திறம் - பொருட்கூறுபாடு,
எழுபதால்லன்முபது அதிகாரங்களாலும், இன்பத்திறம் - காமத்தின்
கூறுபாடு, இருபத் தைங்கால் - இருபத்தைக் காதிகாரங்களாலும்,
தெளியீடு, முறைமையால் - (காரணகாரிய) வொழுங்கால், வேத விமுப்
பொருளை - வேதத்தினுயர்வாகிய பொருளை, வெள் குறளால் -

குறள்வெண்பாக்களால், வள்ளுவனுர்—, ஒத - ஒதலால், உலகு - உலகமானது, வழுக்கு அற்றது - வழுவுதலினின்றும் நிங்கி ற்று, எ-று.

திறமும் ஆலும் முன்னுங்கூட்டப்பட்ட ன.

யெர்வாகியபொருள்—கரும காண்டம் பிரமகாண்ட மிரண்டினுள்ளுஞ் சிறந்தபொருள். வழுக்குதல்—விதி யை விலக்கென்றும் விலக்கை விதியென்றும் கோடல். உலகு—மக்களை யன ரத்தி நின்றது. துணிவு பற்றி அற்றதென இறங்தகாலத்தாற் கூறினார். முன்ன தின்வேறுபட்ட முப்பால்களி னகிகாரத்தொகைகளோடு உலகிற்கு விளையும் நன்மை சொல்லியபடி.

(கோவூரிக்கிழார்.)

ஈழ. அறமுத னுன்கு மகவிடத்தோ பொல்லாங்
திறமுறத் தேர்க்கு தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனுர் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.

(இ-ள்.) அறமுதல் நான்கும்—, அகல் இடத்தோர் எல்லாம் - மன்னுலை கத்திலுள்ளோ பொல்லாம், திறமுறத்தேர்க்கு-வகைப்பட அறிந்து, தெளியகலக்கக்கீர, குறள் வெண்பாப் பன்னிய - குறள்வெண்டாக்களாலே சொல்லப் பட்ட, வள்ளுவனுர் - நாயனுரது, பால் முறை - முப்பால்களையுடைய புத்த கத்தின்கண்ணே, முன்னை முதுவோர் மொழி - முற்காலத்துள்ள பெரியோ ரது நூல்களுக்கு, நேர் ஒவ்வாது - சேர்தல் பொருந்தாது, எ-று.

மொழி—ஆகுமெயர்.

பெரியோராவார்—வடமொழியிலும்

தென்மொழியி னும் பிறமொழிகளிலும் தூல்செய்த முனிவரும், புலவரும், பிறரும். அங் நூல்களாவன, மனுமுதலியோராலே செய்யப்பட்ட அறநுன் முதலியன. இதன் புத்தகத்தில் முன்னுல்களி லொன்றும் சேர்க்கப்படுதற்குத் தகுவ தன் றென்று சொல்லியபடி.

(உறையூரிமுதுகூற்றனுர்.)

ஈசு. தேவிற் சிறந்த திருவள் னவர்குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பாஸ்பகரார் - நாவிற்

குயவில்லை சொற்களை யோர்வில்லை மற்றுஞ்
செயலில்லை யென்னுங் திரு.

(இ - ள்.) தேவில் சிறந்த திருவள்ளுவர் - தெய்வத்தன்மையாற் சிறந்த
திருவள்ளுவரது, குறள் வெண்பாவில் சிறந்திடு - குறள் வெண்பாக்களோடு
கூடிச்சிறந்த தோன்றுகின்ற, முப்பால் - முப்பால்களோடும், பகரார் - ஒதா
ரது, நாவிற்கு - வாக்கிற்கு, உயல் இல்லை - (இன்சொற்சொல்லி)
வாழ்தலுணர்

டாகாது, சொல் சுவை ஓர்வில்லை - (மனத்திற்குச்) சொற்களின்
சுவையை

அறிதலுண்டாகாது, மற்றும் - இதையன்றியும், செயல் இல்லை -
(காயத்து

க்கு) நல்லசெய லுண்டாகாது, என்னுங்திரு - என்றுநினைத்துத் திருமகள்
அவ

ரிடத்துச் சேராள், ஏ-று.

சுவையோர்தற்கும் செயலுக்கும் உரிய மனமும், காயமும்,
வருவிக்கப்

பட்டன் திருமகள் சேராமையாகிய காரியத்தைக் காரணமாக
உபசரித்தார்.

ஒதார்க்குளவாகாமை கூறவே ஒதுவோர்க்கு இவை யுளவாதவின்
வாக்கிற்குக்

கடுஞ்சொல் பொய் கோள் புறங்கூறல்களும், மனத்திற்குப்
பிறனில்விழைதல்

பிறன்பொருள் விழைதல் பிறன்பொருட்குக் கேடெண்ணல்
பிறவுபிரக்கிறுதி

யென்னால்களும், காயத்திற்கு பிறன்மணிபுணர்தல் உயிர்க்கொலை
செய்தல்

பழியுணுணல் பிறர்பொருள் வெளவல்களும், ஆகிய குற்றங்களெள்ளாம்

சீங்கு

மென்பதும் பெறப்பட்டது. அறவின்பங்கட்குக் காரணமாதற் சிறப்பையை.

ய பொருட்பேறு இஃபோதலி னுளதா மென்றபடி.
(இழைக்கப்பேறுங்கண்ணார்.)

சா. இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ் செம்மை நெறியிற் தெளிவுபெற - மும்மையின் வீடுவற்றி னுன்கின் விதிவழங்க வள்ளுவனுர் பாடின ரின்குறள்வெண் பா.

(இ - ள்) இம்மை மறுமை இரண்டும் - இகபரங்கட்காவன விரண்டை

யும், எழுமைக்கும் - (வினைப்பயன் ரூடர்த்தற்குரிய)

ஏழ்பிறப்பிற்குமாக,

செம்மை நெறியில் - செவ்வையான வழியால், தெளிவுபெற - (யாவரும்) தெ

ளிதல்பெறவும், மும்மையின் - (அறம்பொரு ஸின்பமென்னு)

முப்பால்களுள்,

அவற்றின் - அம்முப்பாற் பொருள்களோடு, வீடு - வீடுமாகிய, நான்கின் வதி-

நாற்பொருள்களது விதிகளும், வழங்க - வழங்கவும், வள்ளுவனுர்—, இன்

குறள் வெண்பா - இனியகுறள் வெண்பாவை, பாடினர்—, எ-று.

செவ்வையானவழி—விதியும், பத்தியும், ஞானமும், நோயாளிக்கு மருந்

தும், அனுபானமும் பத்தியமும் போல் ஒன்றற்கொன்று முரணுது கூடிசிற்

கும்வழி. வீட்டுவதி தறவறத்திற் காண்க. இம்மை மறுமை வீடு மூன்றும்

பயக்குமாறு சொல்லியபடி.

(சேயீர்க்காலியாரிமகனுர்சாத்தனர்.)

சக. ஆவனவு மாகா தனவு மறிவுடையார் யாவரும் வல்லா ரொடுத்தியம்பத் - தேவர்

திருவள் ஞானமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம்பூண் டார்.

திருவள் ஞானமாலை.

உக 1

(இ - ள.) (மக்களுக்கு) ஆவனவும் - ஆவனவற்றையும், ஆகாதனவும் - ஆகாதவற்றையும், அறிவு உடையார் யாவரும்-, எடுத்து இயம்ப - (இனி இதி லிரு ச்து) எடுத்துச்சொல்லுதற்கு, வல்லார் - வல்லவராவார், (ஆதலால்) தேவர் திருவள்ஞாவர் - தேவராகிய திருவள்ஞாவராலே, செப்பியவே - சொல் ஸ்பட்டவற்றையே, பொருவில் ஒழுக்கம் பூண்டார் - ஒப்பில்லாத ஒழுக்கத் தை மேற்கொண்டவர், செய்வார்-, எ-று.

இங்களங்கூறவே அவ்வேதத்திலிருங் தன்னவா நெடுத்துச் சொல்லு தல் அமிவடையார்க்கு முடியாமையால் ஒழுக்கம் பூண்டார்க்கு அதன்கண் ணே சொல்லஸ்பட்டபடி வழுவாமற் செய்தல் கூடாமை காட்டப்பட்டது. தாம், உம் -அசைகள். ஆவன - இன்பத்தைத் தருவன. ஆகாதன - துன்பத் தைத் தருவன. ஒப்பில்லாத வொழுக்கம் - கொல்லாமை முதலியவ. போத காசிரியருக்கும், கேட்டொழுகுவோர்க்கும், வருங்கன்மை சொல்லியபடி.

(சேயலூரிக்கோடுஞ் சேங்கண்ண ணூர்.)

சுல. வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ஓதத் தமிழா ஹ்வாசெய்தா - ராதலா
ஹ்வாஞ் ருள்ஞும் பொருளெல்லா முண்டென்ப
வள்ஞவர் வாய்மொழி மாட்டு.

(இ - ள.) வேதப் பொருளை, உலகோர் ஒத - உலகத்தார் ஒதியணரும் பொருட்டு, விரகால் - உபாயத்தால், விரித்துத் தமிழால் உாசெய்தார்-, ஆதலால்-, உள்ஞுகர் உள்ஞும் பொருள் எல்லாம் - நினைப்பவர் நினைக்கும் பொருள்களெல்லாம், வள்ஞவர் வாய்மொழி மாட்டு - திருவள்ஞாவர் திரு வாயிற் பிறங்க திருக்குறளின்கண் ணே, உண்பு என்ப - உண்டென்று (அறிவு டையோர்) சொல்லுவர், எ-று.

சு

உபாயத்தால் விரித்தல்-சொற்சுருக்கத்தால் ஒதற்கெளிக்குதனா மனவெழு
யுண்டாக்கிக் கற்போரது அறிவளவிற் கேற்பப் பொருள்ளவு விரியவைத்
தல். நினைக்கப்படும் பொருள்களைல்லாம் இதன்கண்ணே
இக்காரணத்தால் தோன்றுகின்றன வெள்றுகூறியபடி.

(வண்ணக்கத்துறை.)

சாந். ஆரியமுஞ் செந்தமிழு மாராய்க் கிதனினிது
சீரிய தென்றென்றைச் செப்பரிதா - லாரியம்
வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனு
ரோது குறட்பா வடைத்து.

(இ-ள்.) ஆரியமும் செந்தமிழும் ஆராய்க்கு - வடமொழியையுங்
தென் மொழியையு மாராய்க்கு, இதனின் இது சீரியது என்று - இதைக்காட்ட
மிகும் இது சிறப்புடைத்தென்று, ஒன்றைச் செப்ப அரிது-ஒன்றைத்
தெரிக்குசொல் ஒதல் கூடாது, ஆரியம் - வடமொழி, வேதமுடைத்து -,
தமிழ் - , திரு வள்ளுவனுர் ஒது குறட்பா உடைத்து - , (ஆதலால்), எ-று.
ஆல்-அசை. வடமொழியும் தென்மொழியும் பிறமொழிகள் போலாது
பா னினியாரும் அகத்தியனு முதலாகிய முனிவர்களாலே செய்யப்பட்ட
இலக் கண்தால்களாலே சீர்திருக்கி நிற்றன்முதலிய
குணங்களுடைமையாலும், அது பிராகிருத முதலியவற்றுக்குப் போல் இது
ஆக்திரமுதலியவற்றுக்கு முதலாய்

12 ११

சிறப்புப்பாயிரமாகிய

நிற்றலாலும், ஒன்றத்தொன்று குறைபாடுடைத்தன்றேனும்
வேதமுடைமை பற்றி வடமொழிக்குச் சொல்லப்பட்ட உயர்வு
தென்மொழிக்கண்ணே திருக்குறள் உண்டாதவின் இனி யில்லையென்றதற்கு
இதனினிது சீரியதென் றென்றைச் செப்பரிதென்றார். இத்
திருக்குறளாலே வடமொழியோடு தென்மொழிக்கு ஒப்புமை கிடைவு

சொல்லியபடி.

(களத்தூரிக்கிழார்.)

ச. ஒருவ ரிருகுமரனே முப்பாளி கேதூங்
தரும முதனன்குஞ் சாலு - மருமறைக
ளைந்துஞ் சமயதூர ஸாறுநம் வள்ளுவனுர்
புந்தி மொழிந்த பொருள்.

(இ) - ஸ். அருமறைகள் ஜூந்தும் - (இருக்குமுதற் டாரதமீருகிய)
அரிய வேதக்க ளைந்தும், சமயதூல் ஆறும் - (அவ்வேதத்தின் வழிப்பட்ட)
சமயதூல் களாறும், ஈம் வள்ளுவனுர் - நம்முடைய திருவள்ளுவரால், புந்தி
மொழிந்த பொருள் - (உலகத்தார்க்குப்) புத்தியாகச் சொல்லப்பட்ட
நாலிலடக்கும். (ஆதலால்), ஒருவர்—, இருகுமரனே - (ஒருவிகற்பழும்
இருவிகற்பழுமாகிய) இருவகைக் குறள்களையுமே, முப்பாவின் -
முப்பால்களில், ஒதும் - அத்தியய ணஞ்செய்து அறியப்படுகின்ற, தருமம்
முதல் நான்கும்-அறமுதலிய நாற்டொ ருள்களும், சாலும் - (அவருக்குப்)
போதும், எ-று.

ஒருவனுக்கே ஜூந்தும் ஒதியுணர முடிவு போகாது வேறுவேறுன
அதிகாரிகளுடைமைபற்றி அருமறைக ளைந்து மென்றார். சமயதூராறும்
ஒன்றே பொருளென்னும் பாட்டுரையிற்காண்க. நமக்கெல்லாம்
அறிவொழுக்கங் கொ ஞூத்தி நல்வழிப்படுத்தவங்த பரமாசாரியர்
இவரோயென்னு முரிமை தோன் நற்கு நம்வள்ளுவனுரொன்றார். மறைக
ளைந்துஞ் சமயதூராறு நம்வள்ளுவனுர் புந்திமொழிந்த
பொருளெனலால், அவை பலவற்றிதும் வேறுவேறு வகைப்பட்டுச்
சிறங்குநின்ற கருத்துக்களெல்லாம் இவ் வொரு நூற்கண்ணே அடங்கி
நிற்கின்றமை சொல்லப்பட்டதாயிற்று. பொருள் - ஆகுபெயர். ஒருவ ரொன்ப்
பொதுப்படக்கூறலால் இதனை யோதுதற்குப் பெண்பரலாருக்கும் அதி
காரமுண்டென்பது கொள்ளப்பட்டது. இவ்வொரு நூலோதி
யுணர்ந்தோர் அருமறைகளைந்துஞ் சமயதூராறும் ஒதி யுணர்ந்தோராவ
கொன்றபடி.

(நச்சமனுர்.)

சா. எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழக்கில் வனப்பணி வண்ண - மிழுக்கின்றி
யென்றவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறந்வெண் பா.

(இ-ன்.) எழுத்து அசை சீர் அடி சொல் பொருள் யாப்பு வழக்கில் வனப்பு அணி வண்ணம் - எழுத்து முதல் வண்ணமீறாகச் சொல்லப்பட்ட இதற்குள், இழுக்கு இன்றி - வழுவதலில்லாமல், என்று எவர் செய்தன - எக்காலத்தில் எவரால் எவை செய்யப்பட்டன, எல்லாம் - (அவை) யெல்லாம், இன்று இவர் இன்குறந்வெண்பா-இக்காலத்து இத்திருவள்ளுவராலே செய்யப்பட்ட இவ்வினிய குறந்வெண்பாக்களில், இயம்பின - சொல்லப்பட்டன, எ-து.

திருவள்ளுவமாலை.

உட 2.3

வணப்பு—அம்மை, அமுகு, தூண்மை, தோல், விருத்து, இயைபு, பூலன், இயைபு. அணி—சொல்லணி, பொருளாணி, ஒலியணி. வண்ணம்—குழிலகவற் றாக்கிசை வண்ணமுதலியன. ஒவ்வொருகாலத்தில் ஒவ்வொரு பாவலர் ஒவ் வொரு குணத்தினுலே சிறந்து விளங்க நால் செய்தனர், இவரோவெனின் எல்லாக்குணங்களாலும் நிறைந்து சிறந்து விளங்கக்செய்தமையிங் இவ்வாறு கூறினார். இதன் பாக்களின் சிறப்புச்சொல்லியபடி.

(அங்காரக்கனிநாச்சுமனுர்.)

சா. கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணி னிலைநிரம்பு நீர்மைத் தெனினுங் - தொலைவிலா வானுார் மதியங் தனக்குண்டோ வள்ளுவர்முப் பானுா னயத்தின் பயன்.

(இ-ன்.) (மதியமும் முப்பானுாலும்), கலை - பதினாறுகலைகளாலும்

அறு
பத்துநாலு கலைகளாலும், நிரம்பி -
[ஆராய்ச்சி செய்தற்கு என்றபடி],

நிறைக்கு, காண்டற்கு - நோக்குதற்கு,
இனிதானி—, கண்ணின் நிலை - முகக்
கண்ணினிலையில், [அகக்கண்ணினிலையில்], நிரம்பு - நிரம்புகின்ற,
நீர்மை த்து எனினும் - தன்மையுடைத்தாயினும், [குணமுடைத்தாயினும்],
வள்ளுவர் முப்பால் நூல் - திருவள்ளுவரது முப்பானாலினது, நயத்து -
நயத்தால் விளை வதாகிய, இன் பயன் - இனியபயனுனது, தொலைவு இலா
வான் ஊர் மதியம் தனக்கு - ஒழிவின்றி ஆகாசத்தின்கண்ணே திரிகின்ற
மதியினிடத்து, உன் டோ, எ-று.

மதியங்தனக்கென்றது வேற்றுமை மயக்கம்.
ஒகாரம்—எதிர்மறை. ஆதாரமாகக்கொள்ளுதற்கு ஏற்படுடைத்தல்லாத வானை
ஆதாரமாகக் கோடலி னிழிவுதோன்ற தொலைவிலா வானார் மதியமென்றார்.
நயம்—மறுப்படாமை, மழுங்காமை, குறைவருமை முதலியன்.
பயன்—இம்மை மறுமை வீட் டின்டங் கள். ஒப்புமை சொல்லுதற்கு
நூல்களில் ஒன்றும் இன்மைய கால் ஏஜெப்பொ
ருள் பலவற்றினாலும் சிறந்த மதியையாயினும் சொல்லுது மென்டுகின்
இதனால் தகுவதன்மென்றபடி.
அதுவும்

(நப்பாலத்தனுரி.)

ச.எ. அறங்ககளி யான்ற பொருட்டிரி யின்பு
சிறங்கநெய் செஞ்சொற்றீத் தண்டு - குறும்பாவா
வள்ளுவனு ரோற்றினார் வையத்து வாழ்வார்க
ஞுள்ளிரு ணீக்கும் விளக்கு.

(இ.எ.ா.) அறம்—, தகளி - அகலும், பொருள்—, திரி - திரியும்,
இன்பு—, கெய் - கெய்யும், செஞ்சொல்—, தீ-கெஞ்சுப்பும், குறும் பா-குறுட
பா, தண்டு- தண்டும், ஆ-ஆக, வள்ளுவனார்—, வையத்து வாழ்வார்கள் -
பூமியின்கண்ணே வாழ்வோரது, உள் இருள்-அகத்திருள், நீக்கும் -
ஒழிப்பதாகிய, விளக்கு—, ஏற்றினார்—, எ-று.
ஆன்றல் - மேம்படுதல். அகத்திருள் - அஞ்ஞானம். தீச்சடர் -

தகளி முதலியவற்றேடு கூடிப் புறத்திருளை எப்படியோ அப்படி நாயனருது திருவா யிற் பிறந்த செஞ்சொல் அற முதலியவற்றேடுகூடி அகத்திருளைக் கெடுத்த விள் இங்ஙனம் உருவகஞ் செயலர்யிழ்று. மணிபகத் தேற்றப்படுகிற விளக்கு

26 உசு

சிறப்புப்பாயிரமாகிய

இங்களங்கூறவே புறத்திருளைக்கு அவை பலவள, அகத்திருளைக்கு இஃ: தொன்றே யுளதென்றதாயிற்று. அவற்றுள் ஒன்றாலும் நீக்கப்படாத அகத்தி ருளை நீக்கவல்லதாதவின் இதற்கு எவ்வாற்றாலும் ஒப்பதொன்றின் நென்றபடி.

(ஆலங்துடிவங்களூர்.)

ஞ. வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குங் தெள்ளமுதின் ரீஞ்சுவையு மொவ்வாதாற் - நென்றாமுத

முண்டறிவார் தேவ ரூலகடைய வுண்ணுமால் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.

(இ-ள்.) வள்ளுவர் பாட்டின் வளம் - திருவள்ளுவரது பாட்டினது திட்டு

சவையை, உரைக்கின்-சொல்லுமிடத்து; வாய் மடுக்கும் தெள் அமுதின்-உண்

ணப்படுகின்ற தெள்ளிய அமுதினது, தீஞ்சுவையும்—, ஒவ்வாது—, தெள்

அமுதம் உண்டு - அத்தெள்ளிய வழுதையுண்டு, அறிவார் - (அதன் சவையை)

யறிவார், தேவர்—, வள் தமிழின் - வளம் பொருந்திய தமிழ்க் கண்ணதா

கிய, முப்பால் - முப்பாலாகிய அதின்மும்மடி சிறங்தபாலை,

மகிழ்ந்து—, உல

கடைய - எல்லா வுலகத்தாரும், உண்ணும் - உண்டு தீஞ்சுவையறிவார், எ-று.

வளம்—ஆகுபெயர். ஆல்-அசை. அவ் வயிர்தம் வாயுட்பெய்தவழி நாவிற்

பட்ட சிறிது பொழுதளவே தீஞ்சுவைபயப்பது. இப்பாட்டு செஞ்சின்களிலை

பெற்று ஒழிவின்றித் தீஞ்சுவைபயத்தவின் ஓவ்வாதென்றார். முப்பால் - சிலி

ஷ்டாருபகம். இனி எவ்வுலகத்தாருக்குங் கருமழுமியாகிய இவ்வுலகத்துட்

டோன்றி மெய்ப்பொரு ஞாந்தன்றி வீட்டின்பம் பெறுதல் கூடாமையின்

உலகடைய வுண்ணுமென்றார். அன்றி அவ்வுலகத்துத் தேவர்களும் தமது

மேற்பட்டவறிவினாலே இதனது உயர் வொப்பற்ற குணத்தை அறிந்து முக்

கிய பிரமாணமாகக்கொண்டு மகிழ்ச்சுவ ரான்பதுபற்றி அங்கனங்கூறினு

ரொனினுமமையும். இஃது இவ்வுலகத்தார்க்கேயன்றி அவ்வுலகத்தார்க்கும் பய

ங்படுமாறு சொல்லியபடி.

திருவள்ளுவர்மாலையா முற்றிற்று.

(இடைக்காட்சிபாடல்.)

கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

(இ - ஸ்.) குறள் - (ஈயனாது நாலி னுயிரத்து முங்காற்று முப்பது)

குறள்வெண்பாக்களும், கடுகை—, தொளைத்து - (அதனாடுவே) தொளைசெ

ய்து, ஏழ் கடலை - ஏழுகடன்னொயும், புகட்டி - (அத்தொண்டியுட்) பெய்து,

குறகு - (தன்னளவிற்) குறகும்யன்னைம், தறித்த -

அதுபோல்வனவாகும், எ-று.

தறித்துவைத்தால்

மிக்கசிற்றளவிற்கு எடுத்துச் சொல்லப்படுவதொரு நண்பொருளாத லின் கடுகு சொல்லப்பட்டது. இரண்டாலுருபு தறித்தவென விளைகொண்டது. தொளைத்தல் - உள்ளீடுபோக்குதல். புகவிடென்பது புகட்டென விகாரப்பட்டு முதனிலையாய் நிற்றலின் புகட்டியென்றுயது. தொளையினிடை வெளிக்கும் அதன் புறமுடிக்கும் கொள்ளப்பட்ட பக்கு சிறிதாக ஒழிந்தபக்கு பெரிதாகவின் குறுகவென்றார். தறித்தாலன்ன வென்ற்பாலது தறித்தவென இடைக் குறை

திருவள்ளுவநாயனுர்வரலாறு.

உள் 29 ந்து சின்றது. இல்லாதபொருளை உபமானமாகக் கூறவின் இல்லபொருளுவ மை. குறப்பாக்களுள் ஒவ்வொன்றும் அதுபோறவின் தறித்தவெனப் பன்மையாற் கூறலாயிற்று. குறள் பால்பகா வஃபிளைப் பெயராதவின் இங்கே பன்மைக்காயது. இங்ஙனங்கூறவே குறப்பாவின் சொற்சுருக்கமும் அதனுள் அடக்கப்பட்ட பொருள்விரிவும் நோக்கும்யழி அக்கடுகும் ஏழ்கடன்கும்போது மென்றதாயிற்று. பொருள் விரிவினாலவு படாமை சொல்லியடிதி.

இப்பாட்டிலே “அனுவைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக், குறுகத் தறித்த குறள்” என முதற்சொல்லைமாற்றி ஓளவையாரால் புகழ்ச்சி செய்யப்பட்டது.

(திருவள்ளுவநாயனுர் வரலாறு.)

தேரிசையாசிரியப்பா.

நயமிகுபுகழ்ச்சோ ஞட்டுளோரந்தண
ஞூயர்மனைக்கிழுத்தியங் குயிர்த்தவோர்மைந்தற
கியாணர்சால்பகவ னெனப்பெயரீந்துபின்
கோணிலெனாணிலை குறித்தசாதகத்தாற்
புன்குலமாதுதோள் புணருமென்றோர்க்கிள்
தென்குலக்கிழுக்கதா மெனவுளங்கழுமிய
பிழையினேடுறீஇப் பின்பொருசிலாண்
மாழையுண்கண்ணியை மதலையைத்தணந்து
கோணைநீர்க்கங்கையிற் குடைகுவானேகினன்
பேணுமச்சிறுவனும் பிரமசரியமேற்
ஏரோவருமறை யோதிதநாலுணர்ச்சியின்
மூவாஙலத்தினைம் மூவாட்டையன
யெங்தைநிற்பிரிதரற் கேதுவென்னென்தாய்
புந்தினைந்துஈசெயப் பொறுன்வடபுலந்துரீஇப்
போதருநெறியிடைப் புலைமகள்கருஜு
ராதியென்பெயரின எரும்பெறற்செவ்வியள்
பொற்கொடிபோன்றெதிர் புகமருண்டினிய
சொற்கொடிபுதுஙலங் தோய்ந்துணர்ந்ததன்பி
னிச்செயறகாதென வெண்ணிவிட்டேகுழி
மெய்ச்செயற்கற்பினள் விடாதுடன்றெடுரக்
கண்டுருத்தொருசிலை கைக்கொடுதுதன்மிசைப்
புண்டரவெறிந்தவட் போக்குபுனிகாந்துபோப்த் திகழ்பாகீரதி
தீரமேலுளபதி
யகமெலாந்தேடியு மத்தனைக்கண்டிலா
தரங்தையிற்றனுதுாடடைகுவான்மீண்டு
வரும்பொழுதிரவவ்ள் மருவறச்சாலையிற்

திருவள்ளுவநாயனார்வரலாறு.

றற்பிரிவாற்றுத் தளர்ச்சியோடேர்தொறு
 மற்பகனேடுறு மாதிதற்காணு
 வுற்றுடிவணங்கலு முயர்மறையோனவ
 ஜெற்றியிற்சிலைவடு நேரினேக்கிமுன்
 பினங்குமாதெனத்தெளிஸ் திவண்வரவென்னென
 வணங்குநிற்பிரிந்துறி னுவிவாழேனே
 வீன்றிடுமகவெலா மீன்றுழியேவிடுத்
 தூன்றியதுணிபொடு முடன்வரவல்லையேல்
 வருகெனவண்ணலம் மடவரவியைதலா
 சிருவருந்தலங்தொறு மியங்குகாலங்களி
 ஹப்பையெளவை யுறுவைவள்ளியென்
 ரிப்புஷிபோற்றுமீ ரிருவர்மகளிரு
 மன்னுசீரதிகமான் வள்ளுவர்க்கபில
 கான்னுமாடவ ரிம்முவரும்பிறங்
 தெவ்வெத்தலமெவ காவர்க்குப்பிறப்பிட
 மவ்வத்தலங்களி னவரவர்வளர்ந்தனர்
 செப்புமவ்வெழுவருட் டிருவள்ளுவர்தா
 கமெப்புயலணிபொழின் மயிலாப்பூரில்
 வள்ளுவர்மனையிடை வளர்ந்தனராங்கவ
 ருள்ளுமுத்தேவரு ளொருவராகிய
 சதுர்முகன்றிருவவ தாரமாதலின்
 முதுமறையாகம முத்தமிழ்க்கலைபிற
 வையங்திரியிலா தனைத்துங்குணர்ந்து

தெய்வப்புலமையிற் சிறந்தரன்குருவா
 யற்புதானீறணிங் தைங்தெழுத்தியம்பித்
 தற்பரவிங்கமெய் தரித்தருள்செயப்பெறீஇ
 வலங்கொள்ளுவைசியர் மரபினுற்றெருண்குண
 மிலங்குறுவாசகி யெனும்பெயர்த்தையலை
 மணங்தகனமர்ந்து மகிழ்துறவறத்தரும்
 வணங்குறவில்லற வாழ்வினுற்றருளா
 வென்னினுபர்வறு மினித்தமிழ்மொழியென
 முன்னுறுபெபருவட மொழியழுக்காறுற
 மலைதரும்பற்பல மதத்தரும்வியங்து
 தலைமிசைக்கொண்டிது தக்கதென்றேத்த
 விம்மமமறுமைவீ டெய்தவிந்நாலோன்
 றம்மவமையுமென் றறிஞருள்ஞுவப்ப
 வெங்கட்கிணையிலை யெனத்தருக்குறுகடைச்
 சங்கப்புலவரத் தருக்குளத்தொழிய

திருவள்ளுவநாயனுர்வரலாறு.

உகூ 27

வீரிருவேதமே யெழுவாயாகிய
 சிரியவிழுமிய செவ்வியதூல்களிற்
 சிறந்தபொருளெலாஞ் செந்தமிழ்க்குறளி
 ஸறம்பொருள்காமமென் ரூகுமுப்பாலாற்
 கூறினரொருதால் கொண்டுளங்
 தேறினர்பயனெலாஞ் சேர்ந்துவாழ்குவாரே.
 (நாயனார் சோநுபல்துதி.)
 திருமுடிமிசையார் மயிர்முடியழகுங்

தீர்க்கபுண் டரநுதலழகும்
 திரண்மனிபுயங்தை வருஞ்செவியழகுங்
 திகழ்நெடுங் தாடியினழகும்
 அருமுடிசெபமாலிகை சின்முத்திளாசே
 ரபயநேர்வலக் கையினழகும்
 அமிழ்துற்றமிழ்மா மறைமுறைவரத
 மமைதரு மிடக்கையினழகும்
 கருமுடியோகப் பட்டையினழகுங்
 கழுகொள்கீட் கோவணவழகும்
 சழல்களிற்றிகிரி வளைவாயழகுங்
 கமலங்லாதனத் தழகும்
 தருமுடிமுகிரேய் மயிலையினிடைமாதவர்கள்
 கண்டிறைஞ்ச வீற்றிருக்கும்
 தழைபுகழ்த் திருவள்ளுவரொனுநாம்
 சற்குருசரணமே சரணம்.
 சிறப்புப்பாயிரம் முற்றிற்று.

ஆசிரியர்த்திருநாமங்கள்.	நாலினிறிருநாமங்கள்.
திருவள்ளுவர்	திருக்குறள்
நாயனார்	முப்பானுால்
தேவர்	உத்தரவேதம்
முதற்பாவலர்	தெய்வதூல்
தெய்வப்புலவர்	திருவள்ளுவர்
நான்முகனார்	பொய்யாமொழி
மாதானுபங்கி	வாயுறைவாழ்த்து
செங்காப்போதார்	தமிழ்மறை
பெருநாவலர்.	பொதுமறை.

எ

சி வ ம ய ம்.

திருவள்ளுவர் குறள்

பாட் ④ முதற்குறிப் பகராதி.



பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அக்டாராரல்	சாநா	அரியவென்று	உசை	அழுக்காறவா	ஃள
அகப்பட்டி	சங்கள	அருங்கேட	கூல	அழுக்காறடயார்	ஞ
அகரமுதல	உ	அருங்செவ்	உசூ	அழுக்காறடயான்	கூ
அகலாதணு	நங்க	அருட்செல்	காநு	அழுக்காறென	ஏச
அகழ்வாரா	கள்	அருமறை	நங்கல	அழுக்காற்றி	எல
அகனமர்ந்து	நக	அருமையு	உநா	அளவல்லசெய்	கஉா
அகனமர்ந்தி	சந	அரும்பய	அன	அளவளாவில்	உநா
அஃகாமை	எறி	அருவினையென்	உநை	அளவறிந்தா	கூா
அஃகியகன்	எள	அருள்ஸ்ல	ககக	அளவறிந்து	உநை
அங்கணத்து	நங்ச	அருளிலார்	காநு	அளவின்கணி	கஉன
அசையியற்	நிக	அருளென்	நாநுக	அளித்தஞ்ச	நிஙன
அச்சமுடை	உசா	அருளொடு	நாநுக	அறங்களூன	ஏக
அச்சமேகி	சங்கள	அருள்கருதி	கஉச	அறஞ்சாரா	சாஞ
அஞ்சாமைய	உநக	அருள்சேர்	காசு	அறஞ்சொல்	அக
அஞ்சாமையீ	கங்க	அருள்வெஃகி	என	அறத்தாறிது	கஶ
அஞ்சமழியா	சா	அலந்தாரா	கூங	அறத்தாற்றி	உ
அஞ்சவதஞ்	ககள	அல்லாழவாரு	நிஙக	அறத்தான்	கக
அஞ்சவதோ	கங்க	அலர்தான	நிங்ச	அறத்திற்கே	நநு
அடக்கமம்	நிச	அஸ்லலரு	கஙன	அறத்தினாஉங்	கக
அடல்வென்	கநிச	அல்லவை	சாச	அறம்பொரு	உநா
அடற்றகை	நநுள	அல்லற்பட்	உநிச	அறவாழிய	நி
அடுக்கியகோ	சசா	அவர்தந்தா	நநுக	அறவினையா	கநா
அடுக்கிவரினு	உநக	அவர்களஞ்	கூஙங	அறவினையு	உநை
அடுத்ததுகா	நநுஅ	அவாவில்லா	கங்கு	அறனழிதி	அ
அணங்குகொல்	நிங	அவாவினை	ககள	அறனநித்தா	உக்க
அணிபன்றே	சா	அவாவென்ப	கக்ச	அறனநித்தாழு	உநை
அங்தண்ரென்	கநு	அவிசொரிங்	ககச	அறனநித்துவெ	எஅ
அங்தண்றநாற்	உநுந	அவையறிந்	நங்ட	அறனுக்கம்	எ
அமரகத்தாற்	நநுஅ	அவையறியா	நங்க	அறவியலா	கநு
அமரகத்துவ	சங்கு	அவ்வித்தழுக்	எச	அறனிமுக்கா	கங்க
அமிழ்தினு	ந	அவ்வியதெ	எச	அறனிது	நநு
அமைந்தாங்	உநை	அழக்கொண்	நங்கு	அறவெனனப்	உச
அரங்கின்றி	கநுநு	அழச்சொல்	நங்கு	அறஞேங்கி	அஞ
அரம்பொரு	ககக	அழல்டோ	நுங்க	அறன்கடை	கங்க
வார்போவா	நங்க	அமிவகா	உநந	வாங்வாவா	நன

அரிதரோதேற்	நுங்கள்	அழிவங்த	நான்கு	அறிகிலா	நுக்க
அரிதாற்றி	நுசா	அழிவினவை	நடக்கு	அறிகொன்	உக்க
அரியகற்றுசற்	உந்ச	அழிவின்ற	நஞ்சு	அறிதோற்றி	நுக்க
அரியவற்று	உஞ்ச	அழுக்கற்ற	எஞ்சு	அறிந்தாற்றி	உசா

பாட்டு

முதற்குறிப்

பகராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
அறிவற்றக்	கக்கை	ஆய்ந்தாய்ந்	நசுது	இரப்பாளை	சறுக
அறிவிலார்தாங்	நகை	ஆராவியற்கை	கன்கை	இரப்பாண்வை	சகை
அறிவிளாணை	நகூ	ஆவிற்குநீலொ	சகூந	இரவாரிரப்	சங்க
அறிவினான	கசா	ஆள்வினையு	சங்கை	இரவுள்ளவள்	சகை
அறிவிழுளே	அகை	ஆற்றாருமா	உகை	இரவென்னு	சகை
அறிவின்மை	நகை	ஆற்றினளவறிந்தீ	நங்கை	இருஞ்சீங்கி	சநுகை
அறிவுடையாரா	கக்கள்	ஆற்றினளவறிந்து	நங்கள்	இருஞ்சோங்கி	நுளை
அறிவுடையாளை	கக்கு	ஆற்றின்வருங்	உகள்	இருங்துள்ளி	நுங்க
அறிவுருவா	நகள்	ஆற்றினிலைத்	நந்த	இருங்தோம்பி	நன
அறுவாய்சி	நுக்கை	ஆற்றினெனுபு	உநை	இருபுனலும்	நசை
அறைடறை	சக்கு	ஆற்றுபவர்	நசை	இருமனப்பெண்	சங்க
அற்காவியல்	சக்கை	ஆற்றுவா-விக	சகூ	இருமைவகை	சங்க
அற்றமறிந்து	சங்கள்	ஆற்றுவா-ங்பசி	கூநி	இருவேறுல	கங்க
அற்றமறைக்கு	சநுகை	ஆற்றுவா-ங்பணி	சநுகை	இருஞ்சேரிரு	கா
அற்றமறைத்த	நக்கல்	இகலானு	நக்கு	இலக்கமுடம்	உகை
அற்றவுளொன்	கக்கள்	இகவிற்கெ	நக்கள்	இலங்கிழா	நுங்க
அற்றுருமிடசி	கூகை	இகவின்மி	நக்கள்	இலமென்றசை	சநுகை
அற்றுநாத்தே	உங்கு	இகவெளிர்	நக்கை	இலமென்றுவை	என
அற்றுர்க்கொன்	சங்கள்	இகவென்ப	நக்கை	இலங்பலராகிய	கக்கை
அற்றுவளவறிந்த	சங்கள்	இகவென்னு	நக்கு	இலனென்றுதீய	அகை
அற்றுமேன்	உகை	இகல்கானு	நக்கு	இலனென்று	கன
அனிச்சப்பு	நுக்கை	இகழ்ச்சியிற்	உங்கு	இல்வாழ்வா	உங்க
அனிச்சமு	நுக்கை	இகழ்ச்சிதெ	சாங்கை	இல்லதெனி	உந்தி
அன்பகத்தில்	நங்கை	இடமெல்லா	சகூ	இல்லாகா	நசை
அன்பறிவாரா	நக்கை	இடனிப்பரு	கூநி	இல்லாண்பஞ்சு	சகை
அன்பறிவு	உங்கை	இடிச்சுகுஞ்சு	உங்கை	இல்லாங்கட	சக்கு
அன்பிலனு	நக்கை	இடிபுரிச்தெள்	உங்கை	இல்லைதவற	சுக்கு
அன்பிலாளோல்	நசை	இடிப்பாரா	உங்கை	இவற்றுமான்ஸ	கக்கை
அன்பிற்குமு	நசை	இடுக்கட்ப	நங்கை	இழத்தொறுஞ	சங்கு
அன்பின்வழி	நங்கை	இடுக்கண்கா	சங்கை	இழிவறிந்துண்	சநுகை
அன்பின்வி	சங்கை	இடுக்கண்வ	உங்கை	இழுக்கலுடை	கக்கை
அன்பீறுமா	நந்தி	இடும்பைக்கி	உங்கை	இழுக்காமை	உசை
அன்புடை-விவ்	சநுகை	இடும்பைக்கே	சங்கை	இழைத்தத்திக	நசை
அன்புடை-ல்வே	நக்கை	இடைதெரிச்	நந்த	இளித்தக்க	கூகை
அன்புடை-நாமை	கங்கை	வெள்ளங்கூ	நங்கை	விளிவரின்	சமநை

அன்டமறநு	உட	இன்னொரிதோ	கநல	இளைதாகமு	சான
அன்புற்றமர்க்	நடு	இதண்ணிதன	உசக	இளையரின	நடக
அன்பொரி இ	சகள	இமைட்பிற்கர	நுடு	இறங்தமைக்	சகக
அன்போடியை	நச	இமையாரின்	சகக	இறங்தவெ	உசன
அன்றறிவாமே	கள	இம்மைப்பி	சுகச	இறங்தாரிற	கந்தி
ஆகாறலவிட்	உடூ	இயல்பாகு	கஞ்சு	இறப்பேபுரி	சஞ்சு
ஆக்மாற்	கனா	இயல்பினு	உங	இறலீதுமெ	எக
ஆக்கங்கரு	உகச	இயல்புளி	உஞ்ச	இறுதியை	நஞ்ச
ஆக்கமதர்வி	உங்க	இயற்றலு	கனங	இறைகடி	உங்க
ஆக்கமிழங்	உஞ்சு	இரக்கவிர	சாஞ்ச	இறைகாக்	உஞ்ச
ஆக்கமுங்	உகாஞ	இரத்தவினி	காங	இற்பிற-கண்ண	சாங்க
ஆங்கமை	நசாங	இரத்தலுமீ	சாங்க	இற்பிற-கண்ணே	சாங்க
ஆபயன்கு	உசாங	இரங்தமுயி	சங்க	இனத்தாற்	உசாங
ஆழமறிவி	சங்கு	இரப்பனிரப்	சங்கங	இளம்டோன்	நாங்க

= பாட்டு முதற்குறிப் பகராதி.

ஏ

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
இனியவள்	சநு	உணவிலு	சூப்	உள்ளொற்றி	சூக்க
இனியன்ன	சுப்ச	உண்டார்க	குப்ச	உறங்குவ	குபில
இனைத்திணைத்	சாப	உர்ணற்க	சுபன	உறங்முறை	சுபக
இனையரிவ	ஷ்சுன	உங்னுது	எக	உறுஅதவர்க்	குபந
இன்கனுடை	நிச்சூ	உங்னுமையு	ககல	உறுஅதவர்போ	நிச்சு
இன்சொலாலீ	சுனு	உங்னுமைவே	கசந	உறுஅதோ	நிசுல
இன்சொலாலீர	சாப	உதவிவாந்த	சான	உறுஅர்க்கு	நிசுக
இன்சொலி	சநு	உப்பமைங்	குபா	உறினட்ட	நன
இன்பங்க	நிசந	உயர்வகலங்	நசுனி	உறினுயிர்	நசுக
இன்பத்து-பய	நச்சு	உயிருடம்பி	கசன	உறுதோறு	நுக்க
இன்பத்து-வி	உக்க	உயிர்ப்படு	சாப்ள	உறுடசியு	நஸக
இன்பமிடை	கசுஅ	உய்த்தல	சுபக	உறுபொரு	நடுக
இன்பமொ	சான	உரமொரு	உனு	உறுப்ப	நஞ்சு
இன்பம்விழூ-னி	உக்க	உரண்சைஇ	நிசுக	உறுப்பொத்	சகப
இன்பம்விழூ-ன்	உஅநு	உரவென்	கப	உறுவதுசீர்	நன
இன்மையிடு	ஈகுல	உருவுகண்	நங்க	உறைசிறி	நகுடி
இன்மையினி-த	சாபு	உருளாய	சங்க	உற்றநோய்நீ	உபா
இன்மையினி-து	உநிக	உராப்பா	காக	உற்றநோய்நோ	கங்கு
இன்மையு	சுனு	உலகத்தாரு	நக்ஸ	உற்றவன்	சசாப
இன்மையெ	சால	உலகத்தோ	சுப	உற்றுள்ளவு	சசாப
இன்மையோ	சநுஅ	உகலங்தழீ	கக்க	ஊக்கமுடை	உநு
இன்றியமை	சகக	உல்லிடத்	நாசுச	ஊடலிந்றேற்	சுலக
இன்றும்வ	சாநு	உவக்காணங்	நுநுப	ஊடலிந்றேன்	சுகாப
இன்னுசெ-கா	கசப	உவங்துறை	நுபுநு	ஊடலினுன்	சுகாப
இன்னுசெ-ர்	சநுன	உவப்பத்	காபு	ஊடலுணங்	சுகப
இன்னுகிரக்	குஅ	உழங்தழுக்	நிசுபி	ஊடற்கட	நிசுக
இன்னுதின	நிச்க	உழவினர்	சாபு	ஊடலுணர்தல்	நிகுடி
இன்னுமை	உக்க	உழுதுண்டு	சானு	ஊடிப்பெ	சுபக
இன்னுவெ	கசக	உழுவாரு	சநு	ஊடியவ	சுபக
ஈட்டமிவ	சக்கு	உழைப்பிரி	உச்ச	ஊடியிருங்	சுகந
ஈதலிசைப	காக	உள்போன்	உக்க	ஊடுகமன்	சுலக
ஈத்துவக்கு	கக	உள்ளொனிது	நங்க	ஊடுதல்	சுபந
ஈர்ங்கைவி	சகுஅ	உள்ளொன்னு	கானு	ஊனுடை	சகுக
ஈவார்களென	சகப	உளவாா	உபந	ஊதியமென்	நன

ஈன்றபொ	ந.உ.	உள்ளக்களித்	நூதி	ஊரவர்களே	நூதா
ஈன்றுண்டு	சு.உ.	உள்ளத்தார்	நிசு.உ.	ஊருணினீர்	கூத
ஈன்றுள்பசி	ந.உ.ச.	உள்ளத்தாலு	க.உ.நு	ஊழிடெய	சாநு.உ
உடம்பாடி	சு.கக	உள்ளத்தாற்	கந.க	ஊழிற்பெ	கஙச
உடம்போ	நு.உ.உ.	உள்ளமிலா	உ.எ.உ.	ஊழையு	உ.அன
உடுக்கையி	ந.கு.கு	உள்ளமுடை	உ.எ.நு	ஊழெரா	ந.உ.ன
உடுப்பதுா	சு.கக	உள்ளம்டே॥	நு.சு.நு	ஊனைக்கு	சா.கா.க
உடைசெஸ்	சந.க	உள்ளற்க	ந.எ.உ.	எச்சமென்	சா.நா.நி
உடைத்தம்	உ.கக	உள்ளியதெ	உ.நு.க	எட்பகவ	சு.கக
உடைமையு	ச.க	உள்ளியவே	கந.எ	எண்சேரங்	ச.உ.க
உடையரெ	உ.எ.ச	உள்ளினு	நு.நு.க	எண்ணித்து	உ.கா.ந
உடையார்	க.அ.உ.	உள்ளினே	க.கநு	எண்ணிய	ந.உ.க
உட்கப்படா	சு.உ.ச	உள்ளுவதெல்	உ.எ.ச	எண்ணியா	உ.க
உட்பகைய	ச.உ.க	உள்ளுவன்-லு	நு.நு.உ.	எண்ணென்ப	க.அ.க
உணர்வது	ந.நந	உள்ளுவன்-ம	நு.உ.	எண்பத்தாலெ	சா.நு.க

சு

பாட்டு முதற்குநிப் பகராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
என்பதத்தானே	உஞச	ஐயுணர்வெ	கசு०	கடனறிக்	ஈக்க
என்பொருள்	கசுநு	ஒட்டார்	சாதி	கடனென்ப	சாந்தி
எதிரதாக்கா	ககள	ஒன்னுதற்	நீஞு	கடாஅக்களி	நீங்கி
எங்கந்றி	நீ०	ஒண்பொரு	நாஞா	கடாஅவரு	உங்க
எப்பொருள்	நாஞ	ஒத்ததமிவர	காங	கழிதோச்சி	உச்ச
எப்பொருள்ளெ	கசு०	ஒப்புவினு	ககஸ	கழிந்தகழிந்	நாஞு
எப்பொருள்யா	ககநு	ஒருதலீயா	நீஞுள	கடிஞ்சொல்	உச்சந
எய்தற்கரி	உங	ஒருநாளென	நீகூ	கடுமொழியுங்	உச்சந
எரியாற்ச	சகச	ஒருபொழுது	கநுக	கடைக்கொட்	நாள்
எல்லாப்பொ	நசுசு	ஒருமைக்க	காஞ	கணைகொடிதி	கடங
எல்லார்க்குந	நீசு	ஒருமைச்	நாஞன	கண்களவு	நீஙன
எல்லார்க்குமெ	உங	ஒருமைமக	சாஞக	கண்டதுமன்	நீஙந
எல்லாவிளக்	நாஞ	ஒருமையுளா	நீசு	கண்டாங்கலு	நீஙச
எல்லைக்கணி	நாஞ	ஒலித்தக்கா	நாஞுச	கண்டாருயிரு	நீஙந
எவ்வதுறை	ககசு	ஒல்லுங்கரு	நாஙக	கண்டுகேட்	நீக்க
எழுதுங்கா	கீ०	ஒல்லும்வகை	கக	கண்ணிவைந்	நீகந
எழுபிறப்பு	உக	ஒல்லும்வாயெ	நாஙூ	கண்ணிற்கணி	உச்ச
எழுமையெ	சா	ஒல்வதறிவ	உகக	கண்ணிற்றுனி	காய
எளிதென	காஞ	ஒழுக்கத்தினெ	கூக	கண்ணின்பச	நீஙன
எள்ளாத	உகெ	ஒழுக்கத்தினெ	கூக	கண்ணின்றுக	அத
எள்ளாமை	காஞு	ஒழுக்கத்து	க०	கண்ணுங்கொ	நீஙக
எள்ளினிலி	கீ०க	ஒழுக்கமுடைமை	கூ०	கண்ணுடைய	காறு
எற்றிற்கு	சாக்க	ஒழுக்கமுடைய	கூ.உ	கண்ணுள்ளா	நீஙஶ
எற்றெறன்	நாஞ	ஒழுக்கமும்	சாங	கண்ணுள்ளிற்	நீஙந
எனைத்தானுக	ககூ	ஒழுக்கம் வி	நீக	கண்ணெடுக	நீக்க
எனைத்தானுமெ	கசக	ஒழுக்காறு	எக	கண்ணேடு-த்	உச்ச
எனைத்திட்	நகக	ஒளியார்மு	நஙக	கண்ணேடு-மி	உச்சு
எனைத்துங்	நாஞ	ஒளியொருவ	சாஞு	கண்ணேடு-மெ	உச்சநி
எனைத்துளை	கச	ஒறுத்தாளை	கூக	கதங்காத்துக்	நீஅ
எனைத்துஙி	நீஙு	ஒறுத்தார்க்	கூக	கதுமெனத்தா	நீசன
எனைத்தொ	நீகு	ஒறுத்தாற்	உகக	கயலுண்கள்	நீசா
எனைப்பகை	கூ	ஒற்றினுலெ	உக	கரத்தலுமாற்	நீசக
எனைமாட்சி	நசுதி	ஒற்றுமு	உங	கரப்பவர்க்	சகநு
எனைவகை	உகக	ஒற்றெற்றி	உஙஞ	கரப்பிடும்பை	சாதி

ஏன்பாலஸ்தனை	மாசு	ஒற்பட்டிருறு	உள்ளது	கரப்பட்டாயா	சுஅன
என்றுமொ	நடை	ஒன்றூக்கங்கள்	கசசை	கரப்பிலார்	சுஅன
என்னிமுன்	நடுநிஅ	ஒன்றூருமை	சுகாங்	கரப்பினுங்	நீண்ட
ஏதம்பெருஞ்	சுக்கூ	ஒன்றூவுலக	கடை	கரவாதுவங்	நூக்க
ஏதிலாராரா	நடுநிஅ	ஒன்றூறு	நுள்	கருமஞ்சிதை	உக்கா
ஏதிலார்கு	ஆங்	ஒன்றெழய்தி	சுங்கக	கருமஞ்செய	சுங்க
ஏதிலார்போ	நுகை	ஒன்றூர்த்	கக்கூ	கருமணியிற்	நூபை
ஏந்தியகோ	சுக்கூ	ஒந்தல்வே	நடங்க	கருமத்தானு	சுக்கூ
ஏமுற்றவ	சுபா	ஒந்தவினிதே	நுச்சு	கருவியுங்கா	உக்கூ
ஏரினுஙன்	சுஅந்	ஒதியுணர்க்	நாறுள	கலங்காதுக	நக்க
ஏரினுமாறு	அ	ஒம்பின்னமை	நுங்கள்	கலங்குணர்	நுஅந்
ஏவஷஞ்செ	நங்கூ	ஓர்த்துள்ளள	கக்கூ	கல்லாதுமே	நங்க
ஐங்கவித்தா	கூ	ஓர்ந்துகண்	உநுக	கல்லாதவரிற்	நங்கு
ஐயத்தினீங்	கநுகூ	கடலன்னன	நுஉக	கல்லாதவருந	சுஅங்க
ஐயப்படா	நங்கூ	கடலோடா	உங்க	கல்லாதானா	கந்தன

■ பாட்டு முதற்குறிப் பகராதி.

ந

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
கல்லாதரின்	கஅசு	காலத்தினுற்	சாசு	கேடில்வி	கஅடு
கல்லார்ப்பி	உக்ரு	காலாழுகளரி	உநூ	கேடும்பெ	ஞுடு
கல்லாவொரு	கஅன	காலீக்குச்	நிளா	கேட்டார்ப்	உக்அ
கல்லான்வெ	சாங்க	காலீயரும்பி	நீங்க	கேட்டினு	நாங்க
கவறுங்கழக	சாங்க	கானமுயலை	ந்திசு	கேட்பினுங்	சகங்க
கவ்வை	நுங்க	குடம்பை	கஞ்சூ	கேளிமுக்கங்	நங்கு
கழாதுக்கால்	நாகு	குடிசெய்வ	சாங்க	கைம்மாறுவே	காடு
களவினுலாகி	உக்ஸ	குடிசெய்வா	சாங்க	கையுறியா	சாங்கி
களவின்கட்ட	உக்ஸ	குடிதழிலு	உநிங	கைவேல்க	நாநுகூ
களவென்னு	கஉங	குடிபுறங்காத்	உநினி	கொக்கொக்	உஙன
களித்தறியே	சாங்க	குடிப்பிறங்தா	சாங்க	கொடியார்-யி	நிசா
களித்தானை	சாங்க	குடிப்பிறங்-கு	உங்க	கொடியார்-யு	நெந்தி
களித்தொறு	நுங்க	குடிப்பிறங்-த	நங்க	கொடுத்தலு	உச்சா
கள்வார்க்கு	உக்க	குடிமதிந்து	உங்ப	கொடுத்து	சங்க
கள்ளுண்ணுப்	சாங்க	குடியாண்மை	உங்ப	கொடுப்பத	ஏங
கறுத்தின்னு	கங்க	குடியென்னுங்	உங்க	கொடுப்பது	சங்கூ
கற்ககசடற	கஅப	குணஙலஞ்	சந்தி	கொடும்புரு	நுஸ
கற்றதனுலா	உ	குணஙாடி	உங்க	கொடைய	கந்த
கற்றறிந்தார்	நங்க	குணமென்னுங்	கச	கொலீமே	உநுகூ
கற்றாருடகற்	நங்கு	குணவிலஞ்சு	சாங்க	கொலீயிற்	உநினி
கற்றார்முற்	நங்க	குணலுங்குடி	நங்கு	கொலீவிளை	கஶங
கற்றிலனுமினு	கக்க	குலஞ்சுடுக்	சங்க	கொல்லாந	சந்தூ
கற்றின்டு	கக்க	குழலினிதி	நக	கொல்லாமை	கந்தூ
கற்றுக்கண்	நக்கு	குறிக்கொண்	சாங்க	கொல்லான்	கக்கா
கனவினுனுண்	நுங்கு	குறித்தது	நங்க	கொளப்பட	நங்கு
கனவினுமி	நாப	குறிப்பறிந்து	நங்க	கொளற்கரி	நங்கூ
காக்கபொரு	நுநி	குறிப்பிற்-ரா	நங்க	கொன்றன்	கக்கா
காக்கைக்கர	உங்கு	குறிப்பிற்-ர்	நங்க	கோட்டுப்	கங்கா
காட்சிக்கெ	கஎஅ	குற்றமிலஞ்சு	சங்க	கோளில்	நி
கானுச்சின	சாங்க	குற்றமேகாக்	உங்க	சமன்செய்	ஞுங
கானுதாற்	நங்க	குன்றன்னார்	சகஞு	சலத்தாற்	நங்கூ
காணிற்குவ	நுக்கு	குன்றினலை	சங்க	சலம்பற்றி	சங்கா
கானுங்காற்	சாப	குன்றேறி	நங்கூ	சாதவிலைன்	ஞாப
காண்கமற்	நுகூ	குமயகாமம்	நிஅக	சாயலுஙா	நிசுகூ

காதலகாத	உ.ஒ	கூத்தாட்ட	காகு	சார்புணர்ஸ்	ககங்
காதலரில்	நின.ஏ	கூழுங்குடியு	உ.நின.	சால்பிற்குக்	சாஞ்சு
காதலர்தூ	நிசுசு	கூறுமைநோ	ந.உ.நி	சான்றவர்	சாந்தி
காதலவரி	நின.அ	கூற்றங்குதி	கக.அ	சிதைவிடத்	உளன்
காதன்மை	உங்கு	கூற்றத்தை	சகங்	சிறப்பறி	உசை
காமக்கடன்	நிசு.உ	கூற்றமோ	நு.உ	சிறப்பீ-மீ	கந்தி
காமக்கடு-ஹ	நு.உ.என்	கூற்றுடன்று	நஞ்சு.நு	சிறப்பீ-ம்	கந்தி
காமக்கடு-னீ	நிசுங்	கெடல்வே	சகங்	சிறப்பொடு	கூ
காமக்களிச்	நிஅங்	கெடாஅவழி	ந.எஞ்	சிறியாருணர்	சாஞ்சு
காமமுங்களு	நிசு.உ	கெடுங்கா	ந.எக்	சிறுகாட்பி	நசாநி
காமமுழங்	நிஉ.உ	கெடுப்பது	அ.	சிறுபடை	உங்க
காமமென	நு.உங்	கெடுவல்யா	ந.உ	சிறுமைக	நினங்
காமம்-விடு	நு.உ.ங	கெடுவாக	நா.உ	சிறுமைபல	சாங்க
காமம்-வெகுளி	ககங்	கெட்டார்க்	க.உ	சிறுமையுஞ்	நஞ்சு
காலங்கருதி	உ.உ.நி	கேடறியா	ந.உ	சிறுமையுணீ	ச.க

கூ

பாடு

முதற்குறிப்

ப

கராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
சிறைகாக்கு	உள்	செறுங்கா	உலக	தாமிஸ்புறு	காரை
சிறைநல்	உநூல்	செறுவார்க்	சாபை	தாம்வீழ்-த	குடிரு
சிற்றினம்	உ.ஏ	செற்றவர்பி	நிசுடி	தாம்வீழ்-மெ	நிசுல்
சிற்றின்ப	எக்	செற்றாளை	நிசுப்	தாம்வேண	நிசுநி
சினத்தைப்	கந்த	செற்றார்பி	நிசுடி	தார்தாங்கி	நாசுஞ்
சினமென்று	கந்தூ	சென்றவிட	கக்ஷ	தாளான்மையி	உ.ஏ.ஞ்
சீரிடங்கா	நாதுக	சொல்லவுல்	ந.ஏ	தாளான்மையெ	உ.ஏ.ஞ்
சீரினுஞ்சி	சாசுக்	சொல்லுக-வி	அள	தாளாற்பி	கூ
சிருடைச்செ	சாக்அ	சொல்லுக-லை	உக்க	தானாந்தவ	க-
சீர்மைசிற	அநு	சொல்லுதல்	ந.ஏ.ஞ்	திறனால்ல	எ.ஏ
சுடச்சுட	கக்அ	சொல்லப்ப	கக்க	திறனாற்கிண்	உக்க
சுவையெயாளி	கந	சொல்வனை	ந.ஏ.ஞ்	தினைத்தொரு	க.ஏ
சுழலுமிழச	நக்க	சொற்கோட்	நூ	தினைத்துணை	கக்க
சுழன்றுமேர்	சான	ஞாலங்கருதி	உ.ஏ.ஞ்	தினைத்துணையா	கக்க
சுற்றத்தாற்	உசை	தகுதியென	நூ	தினைத்துணைவு	நிசுப்
குழாமற்று	சாசை	தக்காங்கு	உக்க	தீப்பாலதான்	கக
குழ்ச்சிமுடி	நகக	தக்காரின	உ.ஏ	தீயவைசெய்	கக
குழ்வார்கண்	உ.ஏ.ஞ்	தக்கார்தக	நிக	தீயவைதீய	அ.ஏ
செப்பமுடை	நிக	தஞ்சங்தம	காங	தீயளவன்றி	சங்க
செப்பின்	சக.ஏ	தணங்தமை	நிசு	தீயினங்கூட்ட	நிசு
செயற்கரியசெ	கந	தண்ணங்துறை	நிசுக	தீவினையார	அ.ஏ
செயற்கரியயா	நக்க	தங்தைமகற்	ந.க	தஞ்சினார்	சங்க
செயற்கைய	உக்கு	தங்கலம்	சங்க	தஞ்சங்காற்	நிசு.ஏ
செயற்பாலசெ	உ.ஏ	தங்கெங்குசத்	நிசுக	தஞ்சங்கலமா	ந.ஏ
செயற்பாலதோ	கக	தமராகித்	உ.ஏ.ஞ்	துப்பார்க்கு	எ
செயிரித்தலை	ககந	தம்பொரு	ந.ஏ	துப்பினைவ	நிசந
செய்கபொ	நாநில	தம்மிலிருங்	நிசுக	துப்புரவில்	காந்தி
செய்தக்க	உக்கு	தம்மிற்பெரி	உ.ஏ.ஞ்	தம்முச்செறு	கக்க
செய்தேமஞ்	ந.ஏ.ஞ்	தம்மிற்றம்	ந.ஏ	துளியின்மை	உ.ஏ.ஞ்
செய்யாமற்செய்	சக	தலைப்பட்டார்	கநில	துறந்தா-த்	கக்க
செய்யாமற்செற்	கந்க	தலையினிழிங்	சங்க	துறந்தா-ங்	2.0
செய்வாலை	உ.ஏ.ஞ்	தவஞ்செய்	ககள	துறந்தா-படி	உ.ஏ.ஞ்
செய்விஜை	நக்க	தவமறைங்	கூக	துறந்தார்பெரு	கக
செருக்குஞ்	கக்அ	தவமுந்தவ	ககநி	துறந்தாரிற்	எ.ஏ
செருவந்த	உ.ஏ.ஞ்	தவறிலரா	கூ.ஏ	துறப்பார்	கங்க
செல்லாமை	நிசுநி	தள்ளாவினை	நங்க	துறைவன்	நிசு.ஏ

செல்லாவ	கந்த	தறகாததுத்	உள்	துணியும்புல	குகள
செல்லான்	கனுக	தனிக்குவமை	நிடி	துன்பத்திற்	குளை
செல்லிடத்	கந்ச	தனியேயிருங்	சு0நு	துன்பமுறவ	நடகள
செல்வத்துட	ககு0	தன்குற்றநீக்	2.00	துன்புறால்	சார
செல்விருங்	ஙகு	தன்றுஜெயின்	சா0நி	துன்னுத்து	நுஅபு
செவிகைப்ப	கங்க	தன்னுயிர்க்கின்	கசு2	துன்னியார்	ஆப
செவிக்குண	ககு0	தன்னுயிர்தா	ககஞ	துங்காமை	கங்கா
செவிச்சொல்	ங2.2	தன்னுயிர்க்	ககங்க	துங்குக	நக்க
செவியிற்சைவ	ககங்க	தன்னுள்	கக0	துய்மைது	நக்கை
செவியுணவி	ககு0	தன்னெஞ்சுறி	கந.0	துய்மையெய	கங்கா
செறுஅச்சி	நு0க	தன்னெத்தான்காக்	கங்கு	தென்னீரடி	சங்க
செறிதொடி.	நிக்கு	தன்னைத்தான்காத்	கக	தெய்வத்தா	நான
செறிவறி	நுநி	தன்னையுணர்	குககு	தெய்வங்	உக

பாட்டு முதற்குறிப் பகராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
தெரிதலுக்	உகுசு	நலம்வேண்	சாசனு	நிலையிற்றி	ஞூ
தெரிந்தவி	உகுசு	நல்குரவே	சுஅங்	நில்லாதவ	உசோ
தெரிந்துண	நிசூ	நல்லவை	களூ	நிழஞ்ருமிள்	ஶாஷ
தெருளாதா	கங்கு	நல்லாண்	சாங்கு	நிறைந்தீர	நகங
தெரிவிலத	உகநு	நல்லார்கட்	சுஅது	நிறைவெங்கு	சுஷ
தென்புலத்	உக	நல்லாறென	கசநு	நிறைவொழி	கஷ
தேராண்பிற	உங்கு	நல்லாறெனி	கள	நிறையரி	நூகு
தேராண்மெ	உங்கு	நல்லாற்று	கா.ங.	நிறையுடைமை	உ.ஏ
தேவரண்ய	சங்கு	நல்லினத்தி	உங்கு	நிறையுடையே	நிஅம
தேற்க	உங்கு	நவிழூறு	நங்குசு	நினைத்திருங்	ங்கங
தேற்துக்	சாநு	நற்பொரு	சுஅசு	நினைத்தொ	நிஎ.அ
தொகச்சொ	நகா	நனவிழுற்	நிசுநு	நினைப்பவர்	நகங
தொடக்கற்	உங்கு	நனவிழுனல்	நிசுநு	நிங்கான்வெகு	சபங
தொடலைக்	நிங்கு	நனவிழு-க்	நிசுகு	நிங்குற்றெற	நிங்க
தொடிநோக்	நிங்கு	நனவிழுனங்	நிசுஞ்	நிரிஞ்றமை	கங
தொடிப்புழு	சுஅபு	நனவிழு-ரை	நிசுங்	நிருநிழல்	ங்கக
தொடியோடு	நினநு	நனவென	நிசுகு	நுணங்கிய	கங்கங
தொடித்சுடி	நிந்கு	நன்மையுங்	உங்கு	நுண்ணியரு	கஙக
தொட்டனைத்	காங்கு	நன்றமிவா	சங்கு	நுண்ணியமை	நூகு
தொல்வர	சுஅங்	நன்றாகுமாக்	உசங்கு	நுண்மானு	கா.அ
தொழுத்தகை	ந.அங்	நன்றாக்கா	சுங்கு	நுனிக்கொம்	உ.க
தோன்றிற்	உங்கு	நன்றாற்ற	உகு	நுலாருணுல்	நகங
நகல்வல்லர	சங்கு	நன்றிக்கு	கூ	நெஞ்சத்தார்	நிங்கு
நகுதற்பொரு	நங்குசு	நன்றிமறப்	சுகு	நெஞ்சிற்றுற	கங்க
நகையீகை	சங்கு	நன்றெந்	நங்கு	நெடுங்கட	கு
நகையுமுவ	கங்நு	நன்றேதரி	நுக	நெடுந்ரம்	உ.அ.ங
நகையுன்.ஞ	சங்கு	நன்றீகாவா	நிக்கு	நெடும்புன	உங்க
நகைவாகை	நங்கு	நாங்காதல்	நினிகு	நெப்யாலெ	நங்க
நகையுயார்	நினுஙு	நாச்செற்று	கநு.ங	நெருப்பினு	சுஅநு
நச்சப்படா	சங்கு	நாடாதுந	நங்கு	நெருநலுள	கநிக
நவீவின்றி	எநு	நாடென்ப	நங்கு	நெருந்துங்	நிங்கு
நட்டார்குறை	சங்கு	நாடோறுநாடி	உநுகு	நோக்கினு-கி	நிஅ
நட்டார்க்கு	நகநு	நாடோறுநாடு	உங்கு	நோக்கினு-கெ	நிஒ
நட்டார்போ	நஅங்	நாணகுத்தி	சங்கு	நோதவெவன்	கஙக

நடபறக்குவ	நடச்சூ	நாண்டேவ	சங்க	நோயெல்லா	கசை
நட்பிற்குறு	நடல	நானுமை	நறுகூ	நோய்சாடி	நந்தை
நண்பாற்று	நடாட	நானுவூ	சங்க	நோவற்க	சாங்க
நத்தம்போற்	கடை	நானுமற	குங்க	நோனவுடம்	குங்க
நயங்தவர்க்	குநிட	நாணைன	குநுகூ	பகச்சொல்	ஆரை
நயங்தவர்கல்	குநங்க	நாணைன்	குடை	பகல்கருதி	நகந்தி
நயனில்சொல்	அசு	நானுவூடு	குடை	பகல்வெல்	உடந
நயனில்வென	அநு	நாநல்	குகள	பகுத்துண்	ககங
நயனீன்று	சசு	நாளொன	கநுடு	பகைகந்ட்பாக்	நந்து
நயனுடை	கநு	நினங்தியி	குநுகூ	பகைகந்ட்பாக்	சாந்தி
நயனுடை	சகுட	நிலத்தியல்	குங்க	பகைபாவும்	குநு
நயன்சாரா	அநு	நிலத்திற்	கஷநு	பகைமையு	நந்தை
நலக்குரியா	கஞ்ச	நிலவாாநி	காடை	பகையக்குந்துச்	நந்தை
நலத்தகை	குங்க	நிலைமக்க	நந்து	பகையக்குந்துப்	நந்தை
நலத்திங்க	சசாப	நிலையஞ்சி	கந்து	பகையெய்ஸ்	சாநந

அ

பாட்டு முதற்குறிப் பகராதி.

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
---------	---------	---------	---------	---------	---------

பசுக்கமற்	நுடிசு	பனியரும்பி	நுக்க	பெரியாரை	சுகந
பசுந்தாளி	நுநிசு	பன்மாயக்கள்	நுஆகு	பெருக்கத்து	சுமங்க
பசுப்பென	நுநிசு	பாடுபெறு	நுஞ்சு	பெருங்கொடை	உசங்க
படலாற்று	நுசா	பாத்துண்ண	குக	பெருமக்கு	உந்து
டழியுடை	உஷக	பாலோடு	நுஉக	பெருமைபெ	சந்தை
படுடயன்	எசு	பினிக்குமருங்	நுஉக்க	பெருமையு	சந்தூ
படைகுடி	கன்று	பினியின்மை	நசந	பெரும்பொரு	நசந
படைகொன்ற	கக்க	பினையேர்	நுந்து	பெருஷமையஞ்	ஈந்து
பணியுமாமெ	சந்து	பிரித்தலும்	உக்கா	பெற்றினென்	ஏக்க
பணிவிடைய	சாங்	பிரிவுகாக்	நுந்தி	பெறுமவற்	உக
பணைக்கிக்கிப்	நுஞ்சு	பிழைத்துணர்	கக்க	பெற்றுற்	உஅ
பண்டறியே	நுஞ்சு	பிறப்பென்னு	கங்க	பேஞ்சுதுபெட்டா	உசங்க
பண்ணென்ன	உக்கா	பிறப்பொக்	நாந்து	பேஞ்சுதுபெட்ப	ஏக்கங்
பண்பிலான்	சக்கா	பிறர்க்கின்	கச்ச	பேஞ்சுதுடெண்	சகன
பண்புடை	சக்க	பிறர்நாணன்த்	சங்க	பேதைடெருங்	நங்க
பதிமருண்டு	நுஞ்சு	பிறர்டழியு	சங்க	பேதைப்ப	கங்க
பயனில்லபல்	அசு	பிறவிப்பெ	கூ	பேதைமையு	நாங்க
பயனில்லொற்	அசு	பிறண்பழி	அழ	பேதைமையெ	நாந்து
பயன்மரமுள்	கூசு	பிறன்பொரு	காந	பேதைமையொ	நங்க
பயன்றுக்கா	சங்	பிறன்மணை	கங்க	பேராண்மை	நாந்துக
பயன்றுக்கி	சங்க	பீலிபெய்	உங	பொச்சாப்பார்	உசந
பரிக்கவர்கல்	நுஉக	புகழின்றுற்	நங்க	பொச்சாப்புக்	உசன
பரிக்கதோம்பிக்	நுக	புகழ்ந்துவை	உந்து	பொதுநலத்	சங்க
பரிக்கதோம்பிப்	சங்	புகழ்டட	கங்க	பொதுநோக்	உதந்து
பரியதுகூர்	உங்க	புகழ்புரிந்	உநு	பொய்படுமொன்	நாந்து
பரியினுமா	கங்க	புக்கிளைம	கநிஞ்சு	பொய்மையு	கங்க
பருகுவார்	நங்க	பணர்ச்சிடமு	நங்கா	பொய்யாமைபொ	கங்க
பருவத்தோ	உங்க	புத்தேஞ்சுல	கங்க	பொய்யாமைய	கங்க
பருவரதும்	நுநிஞ்சு	புரங்தார்கள்	நங்க	பொருகாரங்	அன
பலகுடைசீ	சங்க	புலத்தலிற்	கங்க	பொருட்பெண்டி	சங்க
பலசொல்ல	நங்க	புலப்பெணை	நுஞ்சு	பொருட்பொரு	சங்க
பலங்கல்கற்	நாங்க	புலட்பேண்	நுக்க	பொருஞ்சீங்	கங்க
பல்குழுவு	நங்க	புல்லவையுட்	நங்க	பொருஞ்மா	நங்க
பல்லவைக	நங்து	புல்லாதிரா	நங்க	பொருள்கருவி	நங்க
பல்லாள்டகை	உங	புல்லிக்கிடங்	நுநிஞ்சு	பொருள்கெடுத்	சங்க
பல்லார்முனி	அசு	புல்லிவிடா	கங்க	பொருள்லவை	நங்க
பழுகியசெல்	சங்க	புறங்குண்டி	கங்க	பொருள்லவல்	கந்து

பழகுமநட	ஈஸந.	புறக்கூறுப	அ.0	பபாருளன்றஞா	கங்க
பழமையெய	ஈஸஉ	புறத்துறுப்	ந.எ	பொருளாட்சி	ககக
பழிமலீங்	ஈ.ஏ.ஏ	புறங்துய்	கந.ஏ	பொருளானு	சக்ச
பழியஞ்சி	உ.க	புண்கண்ணே	நுக்க	பொருளென்	நா.ஏ
பழுதெண்	உ.க்கூ	பெண்ணிய	குக.க	பொள்ளென	உ.க்க
பழையமெ	ந.ஏ.ஏ	பெண்ணிற்	உ.க	பொறியின்	உ.அக்
பற்றற்றகண்ணு	உ.ச.ஏ	பெண்ணினுற்	நுகள	பொறிவாயி	ஈ
பற்றற்றகண்ணே	கநு.ஏ	பெண்ணேவல்	ச.ஏ.0	பொறுத்தலிற்	ச.அ
பற்றற்றறே	க.உ.க	பெயக்கண்டு	உ.க்க	பொறையொ	ந.ச.ஏ
பற்றிவிடா	கநு.கூ	பெயலாற்று	நு.ச.ஏ	போற்றினரி	ந.ஏ.ஏ
பற்றுகபற்	கநு.அ	பெரிதாற்றி	நுக்கு	மகன்றங்கைத்	ந.ஏ
பற்றுள்ள	உ.ஏ.க	பெரிதுனிது	ந.அ.க	மக்கண்மெய்	ந.க

பாட்டு முதற்குறிப்பகராதி.

கக


பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
மக்களேபோல்	சக்ரி	மனைத்தக்க	உடு	யானேக்கு	நினை
மங்கலமென்ப	உசி	மனைமாட்சி	உடு	வகுத்தான்	களை
மடலூர்தல்	குறை	மனையாளை	சகஞ	வகைமான்	சங்கு
மடிமடிக்	உதுப	மனைவியை	சகள	வகையறச்	உக்கு
மடிமைகுடிமை	உதுப	மன்னர்க்கு	உடுஞ	வகையறிந்துத	சங்கை
மடியிலாமன்	உதுங	மன்னர்விழை	நடக	வகையறிந்துவ	நங்கு
மடியுளாண்	உதுசி	மன்றுயிரொல்	குச்சு	வசையிலா	கஃச
மடியைமடியா	உங்க	மாதர்முகம்	குஉ	வசையொழி	கஃச
மடுத்தவா	உதுக	மாலைஞாய்	குஞ	வசையொழி	கஃச
மணிரீருமண்	உச்சு	மாலையோவல்	குசுஅ	வஞ்சமனத்தா	கக்கை
மணியிற்றிக	குக்கை	மாறுபாடில்	காஞ	வருகமற்கொ	நிகுங
ஏன்னேழுடியை	உசுங	மாறுபாடில்	காஞஅ	வருமுனர்	உங
மதிநுடப	உக்கு	மிகச்செய்	நாதுக	வருவிருந்து	ந.அ
மதியுமடங்கை	குக்கை	மிகன்மேவு	நக்கள	வரைவிலாமா	சங்கு
மயிர்நீப்பிள்	சக்கை	மிகனுங்குறை	சங்கு	வலியார்க்கு	நக்கை
மருந்தாகித	க்கை	மிகுதியான்	எ	வலியார்முற்	கஃகை
மருந்தென	சங்கை	முகத்தான	சங	வலியினிலை	கஃங
மருந்தோமற்	சகஞ	முகத்தினினி	நாதுப	வழங்குவ	சங்கை
மருவுகமாசற்	நங்க	முகத்தின்மு	நாஞ	வழிநோக்	சங்க
மலரன்னக-ன்	குஉ	முகநகசட்ப	நக்கு	வழுத்தினுடு	ஈக்கு
மலரன்னகன்னுளை	குஉக	முகநோக்கி	நாஞ	வழியார்க்	கக்கை
மலரினுமெல்	கூப	முகைமொக்	குக்கை	வன்கண்கு	உக்கை
மலர்காணின்	குகள	முடிவுமிடை	நகந	வாணிகளுசெய்	குசை
மலர்மிசை	ங	முதலிலார்க்	உங	வாய்மையை	கஃகை
மழித்தலுநீ	கஃங	முயக்கிடை	குங	வாராக்காற்	குச்கை
மறத்தல்லவ	கங்கு	முயங்கிய	குங்கை	வாரிபெருக்	நாஞ
மறந்தும்பி	அகை	முயற்சிதிரு	உதுசி	வாழ்தலுயிர்	நிறை
மறப்பினு	கூ	முரண்சேர்க்	உஉஞ	வாழ்வார்க்	நினிகு
மறப்பினெவ	குங்க	முறிமேனி	குகள	வாளற்றுப்	ந.அ
மறமான	நக்குகை	முறைகோடி	உநிக	வாளொடென்	நங்கள்
மறவற்கமா	சங	முறைசெய்	கங்க	வாள்போல்	சங்கை
மறைந்தவை	உங்க	முறைப்பட	உக்கள	வாளின்றுல	கூ
மறைப்பெற	குநிங	முற்றுற்றி	நக்கள	வானுயர்தோ	கஃங
மறைப்பேன்மற்	குஞச	முற்றியுமுற்	நக்கள	வானேக்கி	கஃங
மறைப்பேன்மன்	குசக	முனைமுகத்	நாஞ	விசம்பிற்று	க

மற்றியான	நூக்க	ஸுன்னுறக்கா	உசக்	விடாது	நூக்க
மற்றுங்தொடர்	கடுகு	மேலிருங்கு	சருக	விடுமாற்ற	ஏ.2.0
மனத்துமா	கஉங	மேற்பிறங்தா	கஹக	விண்ணின்ற	எ
மனத்தானு	உகை	மையலொரு	உஅஅ	வித்துமிடல்	ஏக
மனத்தினமை	ஏஅல	மோப்பக்கு	ஏக	வியவற்க	உ.0.2
மனத்துக்கண்	கள	யாகாவாரா	நிள	விருந்துபுற	ஏ.அ
மனத்துளது	உகா	யாங்கண்ணி	நூங	விருப்பறூச்	உசங
மனத்தொடு	கங்க	யாண்டுச்செ	சங்க	விளாங்து	ஏங்க
மனங்லத்தி	உகல	யாதனின்யா	கநிங	விலங்கொடு	கஹக
மனங்லங்கு	உகல	யாதாஜுநா	கஅங	வில்லேருழ	சங்க
மனங்லமன்	உகக	யாமுமுளே	நூக்க	விழித்தகண்	ஏக்க
மனங்நாயார்	உகக	யாமெய்யா	நங்க	விழுப்புண்	ஏக்க
மனங்நாய்	உகா	யாரினுங்கா	ஈக்க	விழுப்பேற்	எ.உ.
மனமானுவு	சங்க	யாளெளதெ	கநூக	விழைத்தக	ஏங்க

பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.	பாட்டு.	பக்கம்.
விழையார்	நங்கு	வீழ்ப்படுவா	நுநுசு	வேண்டற்க வெஃப் எது	
விளக்கற்ற	நுநுங்	வீழுநர்வீழு	நுநுசு	வேண்டற்கவென் சங்க	
விளிந்தாரின்	க்குசு	வீழுமிருவார்	நுக்கு	வேண்டா	கக்கு
விளியுமென்	நிசுங்	வீழ்நாள்ப	காறி	வேண்டிய	ககள்
விளைகலஞ்து	நுக்கு	வீழ்வாரினி	நுநுஅ	வேண்டினு	கநுசு
விளைக்கண்விளைகெலத்துச்	வீழ்நெய்தி	நாறு	வேண்டுங்	கக்கு	
விளைக்கண்விளையு	உசகு	வெண்மை	நக்கு	வேண்டுதல்	ந
விளைக்குரி	உசகு	வெருவந்த	உசுகு	வேண்று	உநுங்
விளைசெய்	உங்கு	வெள்ளத்தனையம	உங்கு	வேலொடு	உநுசு
விளைத்திட	நங்கு	வெள்ளத்தனையவி	உறுது	வைத்தான்	சக்கு
விளைப்பக	நக்கு	வேட்ட	நுக்கு	வையத்துள்	உரு
விளையான்	நக்குசு	வேட்பத்தா	நாா		
விளைவலியு	உக்கு	வேட்பன்	நாங்		

பாட்டு முதற்குறிப்பகராதி

முற்றிற்று.



RETURN TO the circulation desk of any
University of California Library
or to the

NORTHERN REGIONAL LIBRARY FACILITY
Bldg. 400, Richmond Field Station
University of California
Richmond, CA 94804-4698

ALL BOOKS MAY BE RECALLED AFTER 7 DAYS

- 2-month loans may be renewed by calling (510) 642-6753
 - 1-year loans may be recharged by bringing books to NRLF
 - Renewals and recharges may be made 4 days prior to due date.
-

DUE AS STAMPED BELOW

FFB 17 1998

12.000 (11/95)



UC BERKELEY LIBRARIES

C031278829

